

திருச்சிற்றம்பலம்.

சேக்கிழார்சுவாமிகளருளிச்செய்த

திருத்தொண்டர்புராணமென்னும்

பெரிய புராணம்

இரண்டர்வதுகாண்டம்

இரண்டாம்பாகமமூலமும்,

திருக்கலாயபரம்பரைத் திருவண்ணாமலையாதீனம்

ஸ்ரீமத் ஆறுமுகத்தம்பிரான்சுவாமிகள்

ஏயர்கோன் கலிக்காமநாயனார் புராணத்தின்

உருவது செய்யுள் வரையும்

இயற்றியபதவுரையும்.



திருக்கலாய பரம்பரை - பொமமபுரம்

ஸ்ரீ சிவஞான பாலையதேசிகசுவாமிக ளாதீனம்

சிதம்பரம்

ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகள்

ஏயர்கோன் - கலிக்காம நாயனார் புராணம்

உருவது செய்யுள் தொடங்கி

வெள்ளாணைச்சருக்கம் வரையும் இயற்றிய

பதவுரையும்.

பையூர்க்கோட்டம்

பெருவாயல்

சுந்தரமுதலியாரவர்கள் குமாரர்

கிருஷ்ணசுவாமிமுதலியாரவர்களால்

சென்னை

ஸ்ரீ நிகேதன அச்சுக்கூடத்திற்

பதிப்பிக்கப்பட்டன.

கவியுகாப்தம் - 1000 - க்கு விளம்பிவ

1898ஓ.

Registered Copy-right.

அறிவிப்பு.

1. பெரிப்புராணம் முதற்காண்டம் பாயிரந்தொடங்கி சனாடேசாரியாரா புராணம் வரையில் கக-நாயன்மார்புராணமும் சந்தானாசாரியாரிலொருவராகிய கொற்றவன்முடி-உமாபதிசிவாசாரியாரருளிய சேககிழார் சுவாமிகள் புராணமும் திருமுறைகண்டப்புராணமும் கமதியாண்டாராமபிரசுருவந்தாதிமும் (சூச) படஞ்சேர்த்துக் கட்டடஞ்செய்த காபிக-க்குவிலை ரூபா-சு, அணை-சு கட்டடமில்லாத காபிக-க்கு ரூபா-ரு, அணை-அ, கட்டடமும் படமுமில்லாத காபிக-க்கு ரூபா-சு, அணை-அ.

2. ஷெப்புராணம் முதற்காண்டம் இரண்டாமபாகம் திருநாவுக்கரசுவாமிகள் புராணமுதல் நமிநந்தியடிகளப்புராணம்வரையில் எ - நாயன்மார்புராணமும் காரைக்காலம்மையார் அற்புதத்திருவந்தாதி உரையும் கூசு-படஞ்சோததுக் கட்டடஞ்செய்த காபிக-க்கு விலை ரூபா - கூ, கட்டடமில்லாத காபிக-க்கு ரூபா - உ, அணை-கஉ, படமும் பயிண்டுமில்லாத காபிக-க்கு ரூபா உ.

3. ஷெப்புராணத்தில் இரண்டாவதுகாண்டம் முதற்பாகம் திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் படத்துடன் கட்டடஞ்செய்த காபிக-க்கு விலை ரூபா-சு, அணை-அ, கட்டடமில்லாத காபிக-க்கு ரூபா-ரு, அணை-அ, படமும் கட்டடமுமில்லாத காபிக-க்கு ரூபா-சு, அணை-அ.

4. ஷெப்புராணத்தில இரண்டாங்காண்டம் இரண்டாமபாகம் சசு - நாயன்மார புராணமும் கூசு-படமுஞ்சேர்த்துக் கட்டடஞ்செய்த காபிக-க்கு விலை ரூபா - ச, அணை-அ, கட்டடமில்லாத காபிக-க்கு ரூபா ச-அணை-உ, படமும் கட்டடமுமில்லாத காபிக-க்குவிலை ரூபா-க-அணை-உ.

5. விவாக விதிவிளக்கவினாவிடை அணை-உ, பை - அ, சேககிழார் சுவாமிகள் புராணம் திருமுறைகண்டப்புராணம் பொழிப்புரை காபிக-க்குரூபா அரை. சைவசமயாசாரியர் நால்வர் திருநகடித்திரத்திலாதவேண்டிய திருமுறையும் திருக்கயிலாய ஆதி உலா முழுதாம். அணை-க பை ச.

6. நவக்கிரஹபடம் வர்ணம் தீட்டாதது அணை-உ, சைவசமயாசாரியர் நால்வாபடம் அணை-உ, சந்தானாசாரியர் படம் அணை-க. சபதக்குரவர் படம் அணை - க, பட்டணத்துச்சுவாமிகள் ஐக்கியபடம் அணை-க, மாணிக்கவாசகசுவாமிகள் திருப்பெருந்துறையி லுபதேசபடம் அணை-க.

அச்சிட்டுவருகிற புத்தகங்கள்.—ஸ்ரீமீனாகியம்மன் பிள்ளைத்தமிழ் உரை. ஸ்ரீகையிலாய ஆதியுலா உரை. பொன்வண்ணத்தந்தாதி உரை. சைவவிரதாதி.

இப்புத்தகங்கள் சென்னை கோமளீசுவரன்பேட்டை நாகப்பமுதலியார் வீதி உஅ - வது கதவிலக்கமுள்ள வீட்டில் விற்கப்படும்.

பெருவாயல் - திருவண்ணாமலைமுதலியார்.

**MAHAMAHARUPADHYAYA,
DR. U.V. SWAMINATHA IYER LIBRARY
TIRUVANMIYUR 6: MADRAS-41**

திருச்சிற்றம்பலம்.

புராண அட்டவணை.

எண்.	நாயன்மார்க்கு திருநாமம்.	பக்கம்.
க	வயாகோன கலிக்காமநாயனார்புராணம்	க
உ	திருமூலநாயனார்	கௌக
கூ	தண்டியழகனாயனார்	ககூசு
ச	மூர்க்கநாயனார்	உ௦க
டு	சோமாசிமாறநாயனார்	உ௧௦
சு	சாக்கியநாயனார்	உ௧௩
எ	சிறப்புலிநாயனார்	உ௨௧
அ	சிறுத்தொண்டநாயனார்	உ௩௭
க	கழறிற்றறிவாரநாயனார் (சேரமான் பெருமானாயனார்)	உ௩௮
க)	சணநாதநாயனார்	௩௨௪
கக	கூற்றுநாயனார்	௩௨௬
கஉ	பெய்யழகையிலாப்புலவர்	௩௩௬
ககூ	புகழ்ச்சோழநாயனார்	௩௩௯
கச	நரசிங்கமுனையநாயனார்	௩௪௮
கடு	அகிபத்தநாயனார்	௩௩௨
ககூ	கலிக்கம்பநாயனார்	௩௩௯
கௌ	கலியநாயனார்	௩௪௨
கஅ	சத்தினாயனார்	௩௪௬
கச	ஐயழகன்காடவாகோனாயனார்	௩௭௧
௩௦	கணம்புலவநாயனார்	௩௭௩
உ௧	காரிநாயனார்	௩௭௮
உ௨	நினைசோடுமொறநாயனார்	௩௮௦
உ௩	வாயிலாரநாயனார்	௩௮௪
உ௪	முனையடுவாரநாயனார்	௩௮௮
உ௫	சுழற்சிறக்கநாயனார்	௩௯௦
உ௬	இடங்கழிநாயனார்	௩௯௩
உ௭	செருத்தணைநாயனார்	௩௯௬
உ௮	புகழ்த்துணைநாயனார்	௪௦௧
உ௯	கோட்புலிநாயனார்	௪௦௪
௩௦	பத்தராயப்பணிவார்	௪௦௬
௩௧	பரமணையேபாடுவார்	௪௧௨
௩௨	சித்ததைச்சிவன்பாலேவைத்தார	௪௧௩
௩௩	திருவாரூரப்பிறந்தார	௪௧௪
௩௪	முப்பொழுதுநதிருமேனிதிண்டுவார்	௪௧௩
௩௫	முழுநிறுபுதியமுனிவார்	௪௧௮
௩௬	அப்பாஹமடிச்சார்ந்தார	௪௨௧
௩௭	பூசலார்நாயனார்	௪௨௨
௩௮	மங்கையர்க்கரசியார்	௪௨௭
௩௯	நெசநாயனார்	௪௨௯
௪௦	கோச்செங்கட்சோழநாயனார்	௪௩௧
௪௧	திருநீலகண்டயாழ்ப்பாணநாயனார்	௪௩௮
௪௨	சடையனார்	௪௪௪
௪௩	இசைநூனியார்	௪௪௪
௪௪	வெள்ளாரணைச்சருக்கம்	௪௪௩

நான்காவது புத்தகப்ப்டங்கள் அட்டவணை.

பட்டதி எண்.	பட்டங்களின் அம்சங்கள்.	பக்கம்.
க	சிவப்பெருமானின் தூதுவிட்டதடாடெனச் சினநகலககாமாக்குச்சூலிவினவித்தது சுந்தரனூல்க்குமெனப்பெருமானு னாக்கேகட்ட வகலககாமா உயிர்துந்தது.	க௭௬
உ	கலிக்காமநூயிர்பெற்றுச் சுந்தரனாவணங்க அவரும்புநறுது நண்புநறுது.	க௭௭
ங	சுந்தரருக்கு குண்டையூக்கிழாநளித்த நெறகுவையைய பூசககளை பரவைமனைக்கணசோத்தது	௭௮
ச	திருப்புகழ்கூப்பெருமான சுந்தரர்க்குச் செககலைப்பொனனாகுகி யளித்தது	௭௯
ஞ	முதுகுன்றவானரிடத்து - ௧௨௦௦௦ - பெரணபெற்ற சுந்தரா அதன்மச்சமெடுததுக்கொண்டு மணிமுத்தநதிவிட்டது.	௮௦
க	நம்பியானூர பரவையானாகமலாலயத்திருப்படிமீதிருத்திப்பொனனெடுத்தவாபாறசோத்தது.	௮௧
எ	திருக்குருகாரூரபெருமான சுந்தரர்க்காகத்தணனிப்பநதரமைத்து பொதிசேறு மனித்தது.	௮௨
அ	திருக்கச்சூநாதா ஆளுநமபிகட கன்னமளித்தது.	௮௩
க	அளிநதிகையார நாயிநிலவதரித்துச் சுகிலியாடுனனூந திருநாமத்துட னொறியூரிநகன்னிமாடத்திருத்தது.	௮௪
க௦	நம்பியானூர சுகிலியார தெண்டைநீக்கித் தமக்கு மணரபுரிவிககப்பெருமானிடத்தில விண்ணப்பித்தது.	௮௫
க௧	தியாகப்பெருமான சுகிலியாரக்கும் சுந்தரர்க்கும் தூதுசென்று தீருமணத்தைத் திரப்படுத்தியது.	௮௬
க௨	திருவொற்றியூரகோயின்மழிழியிற் சுந்தரா சுகிலியாரக்குச் சூறரைத்தது	௮௭
க௩	ஆதிபுரியடியார பெருமானுளுபபடி சுந்தரர்க்கும் சுகிலியாரக்கும் திருமணம்புரித்தது	௮௮
க௪	ஆளுப்பெருமானைத்தரிக்கக ஓறியூரையகனந சுந்தரர்க்கும் சுகிலியாரக்கும் வெண்பாகத்தலூனனுகோல் பெற்றது.	௮௯
க௫	நம்பியானூர வேண்டுகோடபடி கச்சியேகம்பா இடக்கண்ணளித்தது.	௯௦
க௬	வனடுறண்டர் திருவாரூரில் வலக்கணபெற்றுப் பரவைபணகொழிக்கப்பரமனபால் விண்ணப்பித்தது	௯௧
க௭	வனடுறண்டர் வேண்டுகணபெற்று தியாகப்பெருமான ஆதிசைவராய பரவைதிருமானிகைக்கு முத்தன்டுறை தூது சென்றுது.	௯௨
க௮	தியாகப்பெருமான தமது நிலைமையேடு தேவர்களும் முனிவர்களும்கூழ்ப பரவைபால் மீண்டும் தூதுசென்றது.	௯௩
க௯	ஆளுப்பெருமான் பரவைகொண்ட ஊடூநீக்கச் சுந்தரர் பரவைநாச்சியார திருமானிகையிற்சென்றது.	௯௪
௨௦	திருமூலநாயனார்.	௯௫
௨௧	தண்டியடிக்கணயனார்.	௯௬
௨௨	மூரக்கநாயனார்.	௯௭
௨௩	சோமசிமாறநாயனார்.	௯௮
௨௪	சாக்கியநாயனார், சிறப்புலியானார்.	௯௯

உடு	சிந்துத்தொண்டநாயனூர் திருத்தொலை	225
உசு	சிந்துத்தொண்டநாயனூர் முத்தி	225
உஎ	கழறிமறிவார பலனிவருகையில் உவாமப்படிந்த சரீரமுறையவண்ணையாயாராகப்பணித்தது.	225
உஅ	கந்தசேசர் சேரமானபெருமானுக்குப் பாணபத்திரிடத்ததிருமுகமணித்தது.	225
உக	சேரமானபெருமானுமூர் சுவபூசையும் வண்டுண்டருடன் சிண்கமன்னும	225
கௌ	வண்டுண்டரு சேரமானபெருமானுக்கு அணமனைக்குச்சென்று நிதிபுடன திருவானுகுத்திருமபினது.	225
கௌ	திருமுருகன் பூனடியில் வேடுவரவடிகரித்த பொன்னிப்பதிக்கமோதிப்பெற்றது (சுகந்தராவேடுபறி)	225
கௌ	கணநாதராயனூர்.	225
கௌ	கூறுவநாயனூர்.	225
கௌ	பொய்யழமையிலலாதபுலவர்.	225
கௌ	புகழ்ச்சேரமானநாயனூர்	225
கௌ	நரசிங்கமுனைரையாரனூர்.	225
கௌ	அதிபத்தநாயனூர்	225
கௌ	கல்ககம்பநாயனூர்	225
கௌ	கலியநாயனூர்.	225
கௌ	சத்தினாயனூர்.	225
கௌ	ஐயடிகள்க்காடவாகோனாயனூர்	225
கௌ	கணமபுல்லநாயனூர், காரினாயனூர்.	225
கௌ	நினறசீர நெடுமாரநாயனூர்	225
கௌ	வாயிலாரநாயனூர்	225
கௌ	முனையடுவாரநாயனூர்.	225
கௌ	கழறிசெங்கநாயனூர்.	225
கௌ	இடங்கழிநாயனூர்.	225
கௌ	செருத்தணையனூர், புகழ்ச்சுணையனூர்.	225
கௌ	கோட்புலியனூர்	225
கௌ	பத்தரநாயப்பணிவார	225
கௌ	பரணையோடுவார, சித்தத்தலைச்சிவனபர்லலைவத்தார...	225
கௌ	திருவானூப்பிறந்தார.	225
கௌ	முப்பொழுதுநதிருமேனிதிண்டுவார், முழுதுபூசியமுனிவர்.	225
கௌ	அப்பாலும் அழக்சாரநாதர்.	225
கௌ	பூசலாரநாயனூர்.	225
கௌ	மகையங்கரசியாரூ	225

நான்காவது புத்தகப்படங்களின் அட்டவணை.

படத்தி ன எண்.	படங்களின் அம்சங்கள்.	பக்கம்.
௫௭	நெஞ்சாயனூர். ௪௨௧
௫௮	கோச்செங்கட்டுசொழநாயனூர். ௪௩௧
௫௯	திருநீலகண்டயாழ்ப்பாணநாயனூர். ௪௩௫
௬௦	இசைஞர்னியார், சடையநாயனூர்... ௪௪௪
௬௧	ஆவனூரில் முத்தலைவாயினதும் பிரமணப்பின்னைய வரவழைத்தது ௪௪௮
௬௨	கந்தரமுரத்திசுவாய்கள திருக்கலைக்குச்சென்று சிவபெருமானைத் தொழுது தனதுரிமைத்தொண்டடைந்தது.	... ௪௬௧
௬௩	சேரமான் திருக்கலையில் மகாதேவாசநிதானத்தில் ஆதிஉலா அரங்கேற்றினது. ௪௬௪
௬௪	பரவையார்சங்கிலியாரெனனு யிருவரும் திருக்கலையடைந்து பரவதிசேடியராகித்தமதுரிமைத்தொண்டுபுண்டது.	... ௪௭௦

நான்காவது புத்தகப்படங்களின் அட்டவணைமுற்றற்று

நாள்காவது புத்தகத்தேவார அட்டவணை.

பக்கம்.	தலைத்திந்திரம்.	பண.	தேவாரமுதலடி.
௬௭	திருக்கோளிலி	நட்டராசீம்	நீளநீண்டழையேனுமைநித்தலுங்ககைதொழுவேன்
௬௮	திருநாட்டமயத்தான்குடி	தக்கராசகம்	பூனூலெத்தாரரவகைடைஞ்செனபுறகாட்டாடலகணடிக்கேழன்
௬௯	திருவலிவலம்	தக்கேசு	ஊனங்கததுயிர்ப்பாயுயிரகடுகலவாமோங்கரரத்தருவாகினை ஸ்ரீநீண்
௭௦	திருப்புசுவார	கொல்லி	தமமையேபுகழ்த்த்சைசேபுகிணுஞ்சாரவீணுநதொண்டாதருகிலாப
௭௧	திருப்பிணையூர்	சீகாமரம்	மாடமாளிகைக்கோபுரத்தொடுமண்டபமவளருமவளாடொபொழிற்
௭௨	திருநன்னிலைத்துப்பெருங்கோயி	பஞ்சமம்	தண்ணியலவெமமையினுநலையிறகடைதேறாமுபலி
௭௩	திருவீழிமிழலை	சீகாமரம்	விடகுகொணமாமிமற்றீர்வெள்ளைசகருளொன்றிடடுவிடடகாதினீரென்று
௭௪	திருவானுகியம்	பியநகைக்காரர்	பொருவனூபுரிநூலாபுணாமூலையுமையவடுளாடு
௭௫	திருநறையூர்சசித்திச்சரம்	தாரம	நீரும்மலருநநிலிருச்சடைமே
௭௬	அரிசிற்றகரைப்புத்தூர்	கவுசிகம	மலைக்குமகளைஞ்சமத்தகரியையுரித்தீரரித்திரவருமுப்புரங்கள்
௭௭	திருவாவடுதுறை	இந்தனம்	மறைபயவடுஞ்சுமாரணிவந்தடையவாரமாயவனஞ்சுமயிரிமுத்த
௭௮	திருவலிமருதூர்	தக்கேசு	கழுதைக்குகருந்தானசுமந்தையத்தாரைகைப்பாபாழுகழற்றதுபோல
௭௯	திருக்கேசசரம்	பஞ்சமம்	பிறையணர்வாணுதலொருமையானவனபேழ்கணிக்க
௮௦	திருக்கலையல்லூர்	தக்கராகம்	குருமபமுலைமலாகுழல்கொண்டதவங்கணிகுறிப்பிடுஞ்சுநறவடனகுணத்த
௮௧	சொற்றுத்துறை	கவுசிகம	அழனிஓராழுகியனையசடைபு
௮௨	திருமழப்பாடி	நட்டராகம்	பொன்றூரமேனியினேபுலிதேறலையகைச்சதை
௮௩	திருவாணைக்கா	கார்தாரம்	மறைகளாயினானஞ்சுமற்றுள்ளபொருளகருமெலவார
௮௪	திருப்பாசகிலாசசிராமம்	தக்கராகம்	வைத்தனறனைக்கேசுதீயேபுமெனஞ்சுமும்வஞ்சுமொன்றின்
௮௫	திருப்பைஞ்சீலி	கொல்லி	காருலாவியருஞ்சையுண்டிருளகண்டவெண்டலையோடுகொண
௮௬	திருப்பாணைக்கொடுமுடி	பழம்பஞ்சரம்	மறுபுபறமெறககின்னநினைதிருப்பாத்தமெனமபாவித்தேன்
௮௭	திருவெஞ்சமாக்கூடல்	கொல்லிக் கவர்ணம்	ஏறிக்குககிதியேயுந்ராமுத்தமோடேலமிவகங்கத்தீகாலமிஞ்சி
௮௮	திருக்கற்குடி	நட்டராகம்	விடையாருங்கொடியாயவெறியாரமலாககொணறையினும்
௮௯	திருப்புறம்பயம்	கொல்லி	அநகமேர்தீயோராறைமேறறளினினைஅபேர்ந்துவந்தினனம்ப்பா
௯௦	திருக்கூடலையாற்றூர்	புறநீரமை	வீடிவுஷ்டமமுடுவநித்தகரியுரிப்போரதுப

[தி

தேவார அட்டவணை.

பக்கம்.	தலததிந்நாமம்.	பண்	தேவாரமுதலடி
சஅ	திருமுதுகுறைம்	கல்பண	நஞ்சிடையினறுநானையென்றுமமைநச்சுவார
சக	சம்பியென்றுதிருப்பதிக்கம்	கல்பண	மெய்யையமுறற்பொடிப்பூசியோநாமபியேதநானகும்விரிதேதோதியோநடயி
சூ	கோயில	தக்கேச	மடித்தாடுமடிமைக்களனையேயெனையேவாமூநாலுந
சூ	திருக்கருப்பறியலூர்	வியாளக குறிஞ்சு	சிம்மாநஞ்சிமபுளித்தச்சிந்தைதயினிலவையத்தூகநகத்திறம்பாவண்ணைம.
சூ	திருப்பழமண்ணிப்படிக்கரை	நட்டாராகம்	முன்னவெனென்களபிரான்முதல்காண்பரிதாயிரான
சூ	திருவரமுக்கொளிப்புத்தூர்	தக்கே [வாணம]	தலைக்கலனறிலேமேமற்றறித்தானித்தனனைபெயனைநினைக்கத்தருவானி [கோவைப்
சூ	திருக்கானாட்டுமுள்ளூர்	கொல்லிக்	வளவாயமத்திமீளிருமவளாச்சடையிலுனை மறைவவனைவாயமொழியை வானவரத்தன
சூ	திருவிதிகொளபாடி	இந்தளம	மத்தயானையேறிமனனாகுமுலருவீரகாள
30	மூபபதியிலை	நட்டாராகம்	மூபபதியிலைப்பிறப்பதுமில்லையிறப்பதில்லை
சக	திருமுதுகுறைம்	தேவர்ரம்	பொனசெய்தமேனியினாயிபுவித்தேதாயையரைக்ககைசத்திர
சக	மேற்பதிக்கதைச்சேசாந்த	நட்டாராகம்	ஏததாதிருந்ததீயினிமையோதனிராயகனே
சூ	திருநளளாறு	தக்கேச	பாமுத்தாங்கியகாடரோபடுதலையேராமலைப்பாடையொர்
31	திருக்கடலூர்மயானம்	பழம்பஞ்சுரம்	பூவிலவாசத்ததைப்பொனனினமணியைப்புவியைக்காமற்றினின்புனலனைலெளியைச்
சுள	திருக்கடலூர்வீரட்டம்	நட்டாராகம்	மருவா கொன்றைமதிசூழாமானிக்கத்தினமலைப்போல
சுஅ	திருவலம்புரம்	காரசகாரம்	பொடியாரமேனியேனையுரிநூலொருபால்பொருந்த
சக	திருவின்பள்ளி	பஞ்சமம்	எனக்கினித்தனைத்தனைபுடிவிட்டமறிந்தேன்
சக	திருநின்றியூர்	தக்கேச	ஆதியனுத்தியைன்னையன்மாலரிசுற்றரிய
32	திருநீரூர்	தக்கேச	அணிகொளாடையம்பூணணியோமுதசெய்தமுதம்பெறுதணு
எ0	திருக்கோலக்கா	நட்டாராகம்	ஊர்வதோரவியடையானறுடையோனணுத்தறனிக்கணணுத்தலின
எக	திருக்கருகாரூர்	நட்டாராகம்	நானுயினனியைசயாமறப்பிழ்ப்பரப்பினசமபநதலுக்குலகவாமுன
எசு	திருவெண்ணையாசலாராமுதிரு	நட்டாராகம்	இத்தனையாமாறமற்றிந்திடுவெனமபெருமான
எள	திருக்கழுக்குறைம்	நட்டாராகம்	கோவளானமுக்கனவானவாகோணுகுற்றேறவலசெய்ய
40	திருக்கச்சுருராலக்கோயில்	கல்பண	கொன்றுசெய்தகெடுமையாதபலசொல்லவே
		கல்பண	முதுவாயேயிரிக்கத்தறமுதுகாட்டிரிகொண்டாடன்முயல்வானே

அசு	திருமேழநி	நட்டாரகம்	நந்தாவொண்கட்டேரதுணையேநின்றேன
3	திருவேணகந்தன்னளி	இரதளம்	தெயுமபாலுநதயிருவகொண்டுநிததலபூசனைசெய்யலுழ்ரூல்
அசு	திருக்கச்சியேனேகதவகாபதம்	இரதளம்	தெனெய்ப்பிர்துழலசெஞ்சடைபெயம்பெருமானதிடநதிகழைவகணையக்
அசு	திருவன்பார்தான பணங்கட்டு	இரதளம்	விடையினமேலவருவானவேதத்தினபொருளான
கூ	திருக்காளத்தி	நட்டாரகம்	செண்டாரமும்விடையானசிறவேயெனசெழுஞ்சுடரோ
3	திருப்பருப்பதம்	நட்டபாடை	மானுமமணாயினமுமமயிலினமுங்கலநடுத்குரு
கூ	திருக்கேசரம்	''	வாமவாதுமாயமயிதுமணனாலதுதினைணம்
கூ	திருவொற்றியூர்	குறிஞ்சி	பாட்டுமபாடிப்பரவித்ததிரிவா
கஉ	திருவாரூர்	பழமட்டுசுரம்	பத்திமையமுமமையயங்கவைகவிடுவானபாவியேயன்
கஉ	திருவொற்றியூர்	தக்கேசி	சமுசுகுமெய்கொண்டுநிலமுமயடைநேதனதுவநான்படப்பான்தொன்றாலு
கஉ	திருமுல்லைவாயில்	''	நிலவுமையப்பொருளுஞ்செவயமுமெனன்குனசேருடைகழலகொளனதெண்ணி
கஉ	திருவெண்பாக்கம்	இரதளம்	பிணமுமுனன்பொறுத்ததிடுவொன்றமுமேயன்பிழைத்தக்காற
கஉ	திருவெண்காடு	பழம்பஞ்சுரம்	முத்தாயுத்தரவல்லமுதினமெனமுலையாளுமைமககா
கஉ	திருவெண்பாடு	தக்கேசி	ஆலநதானுக்கநமுதுசெயதானையாதிவையயமராரதொழுதேத்தகு
கக	திருவாரூர்	புறநீரமை	ஆந்தியுண்பகலுமஞ்சபதஞ்சொல்ல
ககஉ	திருநெல்வாயில் அரத்துறை	இரதளம்	கலவாயகிதுங்கதிமுாமணியுங்கலநதுந்நிவருந்நிவலின்கரைமே
ககக	திருவாவடுதுறை [குடியும்]	தக்கேசி	கலைகவாமுசடையாய்க்கணாதாகாலகாலனெனகாமலுக்கனவே
ககக	திருத்தருத்தியும் திருவெளவிக்	கார்தாரம்	யினலுமாடேமக்களபொழித்திநதற்குவிடுவெழலபடக்காரையோடுதொகாரணார்த்தே
ககக	திருவாரூர்	இரதளம்	தூவாயார்தொண்குசெய்வாராபடுதுக்கவகள்
கச	ஷே	கொல்லி	குக்குபாயகொழுக்கருப்புகுணெரிந்தசா
கச	திருப்புள்கூர்	செந்துத்தி	மீனாவருணையுடைக்கலம்புருவார்புரணைடரணார்த்தே
கக	திருமுத்திரமலை	தக்கேசி	அந்தணனையுடைக்கலம்புருவார்புரணைடரணார்த்தே
உக	திருமுக்கப்பாசுரம்	கவிக்குத்தம்	ஒன்றணைரூபீரண்டவலினனரு
உசு	ஸ்ரீசீதம்பரம்-பொன்வண்ண	அகவல	மதிமலிபுரிசைமாடக்கூட்டற
உசு	திருநூரைக்காரேரணம்	கலத்தூறை	பொன்வண்ணமேவ்வண்ணமவண்ணமேனெனமேனெனபொலிநதிவகு
உசு		கொல்லிக்	பத்தார்புகுகிரநதுண்பெலபதிக்கமபாடிப்பாவையயாரகிதிபெத்பபழரூடித்தநிவீர
		வாணம்	
உகஉ	ந்குமலைக்காடு	கார்தாரம்	யாழைப்பழித்தன்னமொழிமககையொருபுந்கண
உகக	திருக்கோழக்குழகா	கொல்லி	கமுதாயக்கட்டறகாற்றுவந்தேறத்தக்கையொமேற
உகக	திருப்பூவணம்	இரதளம்	திருவுணையார்திருமாலயனாலு
உகசு	கோத்திட்டையம்-கோவலும்	''	கோத்திட்டையுண்கோவலுக்கொல்லிக்கொணருபகொண்டுழல்கின்றதொடுகொல
கூ	திருக்கேசீச்சுரம்	நட்டபாடை	நத்தார்பல்டரூரணன்பகவேறிநனைகலிழவாய


தேவார அட்டவணை.

பக்கம்	தலத்தினாமம்.	பண்.	தேவாரமுதலடி.
௬௦௧	திருச்சுழியல்	நட்டராகம்	ஊனாயிரபுகலாயகலிடமாய்புகிலபொழியும்
௬௦௩	திருக்காணப்பேர்	புறநீரமை	தொண்டரடித்தொழிலுஞ்சேர்திவினமபிழையுஞ்சுதனமென்முலையாள் பாகமுமாகிவ
௬௦௪	திருப்புவையல	பழம்பஞ்சரம	சித்தநீரினையெனனொடுஞளமுமைவகலு
௬௧௦	திருவையாறு	காரதாரபஞ்சம	பரவுமபரிசொன்றநியேனாபண்டேயுமமைப்பயிலாதே
௬௧௫	முடிப்பதுகங்கை	கொலவிக கவ்வாணம்	முடிப்பதுகங்கையுநதிங்களுஞ்சுறநதுமுடுவயி
௬௧௬	திருவாரூர்	தககேசி	பொன்னுமெய்ப்பொருளுத்தருவாணப்போகமுந்திருவுமுணரப்பாணைப்
௬௨௬	திருமுருகன்புண்டி	பழம்பஞ்சரம்	கொடுகுவெஞ்சிலவடுகேடுவடுவாவிர்வலாமைசொலித்த
௬௪௩	கேடத்திரத்திருவெண்பா	வெண்பா	ஒடுகின்றநீர்மையொழிதலுமேயுதருநக
௬௪௬	திருப்புக்கொளியூர் அலிநாசி	குறிஞ்சி	ஓத்தானமறக்கேகெனமுமைககுமெம்பி ராணையே
௬௪௭	திருஅஞ்சைகளம்	இந்தளம்	தலைக்குத்தலைமாண்புணிந்ததெனனேசடைமேறகங்ககெவள்ளந்தரித்ததென்னே
௬௪௯	திருநெரடித்தானமலை	பஞ்சமம்	தானைமுண்படைத்தானதநிந்ததுதனைபொனனடிக்கே
௬௪௯*	திருக்கைலாயஉலா	கலிவெண்பா	திருமாலுநானமுகனூந்தோநதுணராதன்றங்

தேவார அட்டவணை முற்றிற்று.

* இக்குறிதேவாரமுதகம் அச்சிட்டிருக்கிறது.

திருப்பெரும்கலைத்தில் கௌகாண்டியப் பில் சேனாதிபதித்தலைமையுடைய வயர்கோவலிகாரம் திருப்புகழில் திருத்தொண்டிபெரும்கலைத்
 சந்திரமூர்த்திகையாமிசென் சிவபெருமா
 னைப் பாகவயால் தூதரிட்டதைத்தரித்து கிண்கொண்டதை அலர் சிவபெருமானுக்கு விண்ண



திருச்சிற்றாட்பலம்.

ஏயர்கோல்கலிக்காமநாயனார்புராணம்.

உலகெலாமுணர்ந்தோதற்கரியவ
 னிலவுலாபியநாமவிவேணிய
 னலகில்சோதியனமபலததாமுவான்
 மலாகிலமபடிவாழ்ததிவணங்குவாம்.

நீடு வண்புகழ்ச் சோழர்நீர் நாடடிடை நிலவு
 மாடு பொன்பொழி காவிரி வடகரைக் கீழ்பா
 லாடு பூங்கொடி மாடநீ டியவணி நகர்தான்
 டீடு தங்கிய திருப்பெரு மங்கலப் பெயர்த்தால்.

(இ ள்) நீடுவண்புகழ்ச்சோழர்நீர்நாட்டிடைநிலவும் = மிக்கவளவிய புகழையு
 டைய சோழர்களது அரசரிமைக்குரிய காவிரிநாட்டில்விளங்குகின்ற, மாடுபொன்பொ
 ழிகாவிரிவடகரைக்கீழ்பால்=கரையில் பொன்னை அலையாற்சொரிசின்ற அக்காவிரிவட
 கரையின் கிழக்குத்திகில்; ஆடுபூங்கொடிமாடநீடியவணிகரர்=அசைசின்றபொவிவி
 னையுடைய கொடியாடைகன்கட்டிய மாடங்களுயர்ந்த அழகிய நகரமானது ஏப்பெயி
 ருடைத்தெனில், பீடுதவகியதிருப்பெருமங்கலப்பெயர்த்து=பெருமைபொருந்தியதிருப்
 பெருமங்கலமென்னும் பெயரையுடையது.—எ-று. தான-ஆல்-அசை. (க)

இஞ்சி சூழ்வன வெநதிரப் பநதிரூழ் ஞாயின்
 மஞ்ச சூழ்வன வரையென வுயாமணி மாட
 நஞ்ச சூழ்வன நயனியர் நளினமெல் லடிசெம்
 பஞ்ச சூழ்வன காணையர் குஞ்சியின் பரபடி.

(இ-ள்) எந்திரப்பந்திரூயிவிஞ்சிசூழ்வன=பொழிகளின் வரிசைசூழ்ந்த
 திலுறுபுகன் மிசைச்சூழ்ந்திருக்கின்றன; வரையெனவுயர்மணிமாடமஞ்சசூழ்வன=மல
 யென்றுசொல்லும்படி உயர்ந்த அழகிய மாடங்களில் மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன;
 நஞ்சசூழ்வனநயனியாளினமெல்லடிசெம்பஞ்ச=விடம் சூழ்ந்திருக்கின்ற விழிகளை யு
 டைய மகளிர்களது தாமரைமலர்போலும் மிருதுவாகிய பாறமும் அதிலூட்டிய செம்
 பஞ்சம், காணையா குஞ்சியின்பரப்புகூழ்வன=காணப்பருவமுடைய ஆடவர்களது குடி
 மிகளில் சூழ்ந்திருக்கின்றன.—எ-று.

ஊடியமகளிகளைக்காணையர் வணங்குவதால் அவர் உதைத்தவின் அவர்களும்
 அதிலூட்டிய பஞ்சம அக்காணையர் குஞ்சியில் புகிதவால் மெல்லடிசெம்பஞ்ச சூழ்வன
 என்றார். மெல்லடிசெம்பஞ்சென்னும் உம்மைத்தொகை அல்லழிக்கணியல்பாயின.(உ)

விழுவ ருதன விளங்கொளி மணிநெடு வீதி
முழுவ ருதன மொய்குழ லியர்நட வரங்க
மழுவ ருதன மங்கலம பொலிமணி முன்றி
அழுவ ருதநல் லுளத்தன வோங்கிருங் குடிகள்.

(இ-ள்.) விளங்கொளிமணிநெடுவீதிவிழுவருதன—விளக்கமான ஒளிவீச்சி மற மணிமாலைகளுக்கிய நீண்டநிருவீதிகள் திருவிழாவைநீங்காதிருந்தன, மொய்குழவியா நடவரங்கமுழுவருதன—மொய்த்தகேசபாரந்தையுடைய கூடகக்கணிகையா நடஞ்செய்கின்ற சாலைகள் முழுவொலியை நீங்காதிருந்தன, மங்கலம்பொலிமணிமுன்றில்மழுவருதன—மங்கலஞ்சிறந்த அழகிய முற்றங்கள் சிற்றாரீங்காதிருந்தன, ஓங்கிருங்குடிகளுழவருதநல்வணத்தன—ஒழுக்கத்தாலுடாந்த மிக்ககுடிகள் உழவுதொழிலாலாகிய நீங்காத நல்லவளத்தையுடையன.—எ-று.

சதிக்நேர்ப அடிப்பதாதலின் ஈண்டுமுழுவென்றது மத்தளியை. மழவு ஆகுபெயர். மங்கலம்—ஆடல்பாடல் முதலியசிறப்பு. (ஈ)

நீரி னிற்பொலி சடைமுடி நெற்றிகாட்டத்துக்
காரி னிற்றிகழ் கண்டர்தவ காதலோர் குழுமிப
பாரின் மிக்கதோர் பெருமையாற் பரமர்தாள பரவுஞ்
சீரின் மிக்கது சிவபுரி யெனத்தகுளு சிறப்பால்.

(இ-ள்.) நீரினிற்பொலிசடைமுடி—கங்கைநீராற் பொலிவடைந்த சடைமுடியையும், நெற்றிகாட்டத்துக்காரினிற்றிகழ்கண்டர்தவகாதலோர்குழுமி—நெற்றிக்கண்ணையும் மேகம்போலுங் கரிய கண்டத்தைபுழுமடைய சிவபிரானடியாராகநெருங்கி, பாரின்மிக்கதோர்பெருமையால்—நிலவுககத்திற் சிறந்த பெருமையினால், பரமாதாள்பரவுஞ்சீரின்மிக்கது—அவா திருவடிகளை வணங்குஞ் சிறப்பாலோங்கியது, சிவபுரியெனத்தகுஞ்சிறப்பால்—அது சிறப்பினால் சிவபுரியென்று சொல்லுதற்குரியது.—எ-று. (ஈ)

இன்ன வாழ்பதி யதனிடை யேயாகோக் குடிதான்
மன்னி நீடிய வளவர்கே னுபதிக குடியாந
தொன்மை மேவிய நிகழ்ச்சியா னிறைவது தூய
பொன்னி நாட்டுவே ளாண்மையி லுயர்ந்தபொற் பினதால.

(இ-ள்.) இன்னவாழ்பதியதனிடை—இத்தன்மையாகிய சிறப்பையுடைய அத்திருப்பெரு மங்கலத்தில், ஏயர்கோக்குடி—ஏயர்களது தலைமைக்குடியானது; மன்னி நீடியவளவர்கேனாபதிககுடியாம்—புகழால் நிலைபெற்றயுர்ந்த சோழர்களுது சேனாபதி யாதற்குரிய குடியென்னும்; தொன்மைமேவியநிகழ்ச்சியானிறைவது—பழமையுடைய வழக்கினாற்பொலிவது; தூயபொன்னிநாட்டுவேளாண்மையிலுயர்ந்தபொற்பினது—தூய்மைமங்கிய சோழநாட்டின்கண் வேளாண்மைத்தொழிலில் சிறந்த பொலிவுடையது.—எ-று. தான்—ஆல்-அசை.

சோக்குடி என்றதற்குத்தலைமைக்குடி என்றபொருள் “செற்றுத்தவிரகலிக்காம ன்ருடியேயர் சீர்க்குடியே” என்னும் நம்பியாண்டார்நம்பிதிருவந்தாடியாற்காணக. (இ)

அங்கண் மிக்கவக் குடியினி லவதரித் துள்ளார்
கங்கை வாழ்முடி யார்தொண்டர் கலிக்காம னென்பார்

தங்க னாயக ரடிபணி வாரடிச் சார்த்து
பொங்கு காதலி னவர்பணி போற்றுதல் புரிந்தார்.

(இ-ள்) அவ்கண்மிக்க வக்குடியினில்—அத் திருப்பெருமங்கலத்தி லுயர்ந்த அவ்வையாகுடியில்; அவதரித்துள்ளார்—அவதாரஞ்செய்தவரும், கங்கைவாழ்முடியார் தொண்டா—கங்கைநதியானது வாழ்கின்ற சடைமுடிசையுடைய சிவபிரானடியருமாகிய, கவிக்காமமொன்பா—கவிக்காமநாயனொன்பா, தங்கனையகரடிபணிவாரடிச்சார்ந்து—தங்கள்முதல்வராகிய சிவபிரான் திருவடி களைவணங்கும் அடியார்களது திருவடியைச்சேர்ந்து, பொங்குகாதலினவர்பணிபோரறுகல்புரிந்தார்—மிக்கபேரன்பினால் அவ்வடியாரா கட்டினையிடுமபணிவிடைகளைப் பேணியொழுக்கினார்.—எ-று.

அவர்பணிபோற்றுதல்புரிந்தார் என்றதனால் இவரச்சங்கமவழிபாடுசெய்யு மியல்புடையொன்று குறிப்பித்துவினறது காண்க. (சு)

புதிய காண்மதிச சடைமுடி யாதிருப் புன்கூர்க்
கதிக மாசின திருப்பணி யனைகமுளு செயது
நிதிய மாவன நிறுநக காசும லெனறு
துதிய னுற்பா விதொழு தின்புறு கினறார்

(இ-ள்) புதியகாண்மதிச்சடைமுடியாரா திருப்புன்கூர்க்கு—அவர் புதிதாகிய இளம்பிறைமுடிதத சடைமுடியையுடைய சிவபிரான் வீற்றிருந்தருளும் திருப்புன்குடொன்னுமதிருப்பகிக்கு, அதிகமாயினதிருப்பணியனைகமுஞ்செய்து—மேலான அனைகந்திருப்பணியனைபுஞ்செய்து, நினைமாவனநிறுநகத்தார்கழுவென்று—நமக்குச்செல்வமாவன திருவெண்ணற்றைவிண்ணிந்த சிவபிரான் திருவடிகளையென்று, துதியுறும்பாவித்தொழுதின்புறுகினறார்—தோதிரவகளினுற்றுகித்த வணங்கி இன்பமடைகினறார். (1)

நாவ லூராமன்னா நாதினை நு துதுவிட்ட தனுக்கீ
வியாவ ரிச்செயல் புரிந்தன றொறவ வரிழிப்பத்
தேவர் தம்பிரா னவாதிற திருத்திய வதற்கு
மேவ வகதவச செயலினை விளம்புவா னுற்றேன்.

(இ-ள்) நாவலூராமன்னாநாதினைந்துதுவிட்டதனுக்கு—திருநாவலூரில் அவதரித்தமுதல்வராகிய கம்பியாருரா சிவபிரானைந்துதனுப்பியதற்கு; யாவரிச்செயல்புரிந்தன றொறவரிழிப்ப—எவா இச்செய்கையைச் செய்தனொன்று கம்பியாருரரைக் குறைவாகக்கூற; தேவாதம்பிரானவாதிறத்திருத்திய—தேவர்க்கு முதல்வராகிய சிவபிரான் அவா கொள்கையைத் திருத்தும்படி, அதற்குமேவவந்தவச்செயலினை—அதற்கிசையவந்த அச்சரிதத்தை, விளம்புவாணுற்றேன்—சொல்லத்தொடங்கினேன்.—எ-று. (அ)

வேறு.

திருத்தொண்டத் தொகையருளித் திருநாவ லூராளி
கருத்தொன்று காதலினுற் கனகமதிற் றிருவாரூ
ரொருத்தர்கழன் முப்பொழுது முருகியவன் பொடுபணிந்து
பெருத்தெழுமெய் யன்பினுற் பிரியாதல் குறைபுகள்.

(இ-ள்) திருத்தொண்டத்தொகையருளி—திருத்தொண்டத்தொகையை அருளிச்செய்து; திருநாவலூராளி—கம்பியாருரர்; கருத்தொன்றுகாதலினால்—நம் திருவுள்ளத்தித்தப்போன்பினால்; கனகமதிற்றிருவாரூரொருத்தர்கழல்—பொன்மடில் குழந்த

திருவாசூரீன்கண் வீழ்நிரந்தருளும் புற்றிடங்கொண்டார் திருவடி களை; மும்பொழுது முருகியவன்பொடுபணிந்து = மூன்றுகாலமும் மனமுருகுதற் கேட்புவான அன்போடுவணங்கி; பெருத்தெழுமெய்யன்பினால் = மிக்கெழுநின்ற போன்பினால்; பிரியாதங் குறைபுறாள் = நீங்காமல் அத்திருவாசூரில் எழுந்தருளியிருக்கும் நாளில், — ௭-று. (௬)

தானாண்மை யுழ்வுதொழிற் நன்மைவளந் தலைசிறந்த வேளாளர் குண்டையூக கிழவொனு மேதக்கோர் வாளார்வெண் மதியணிந்தார் மறையவளும் வழக்கினில் வென்றாளாகக் கொண்டவாதா ளடைநதன்பா லொழுகுவாரா.

(இ-ள்.) தானாண்மையுழ்வுதொழிற்நன்மை = முயற்சியோடுகூடிய உழவுத்தொழிலால் காய்த்த, வளந்தலைசிறந்தவேளாளர் = வளமமேம்பட்டவேளாளர்மரபினராகிய, குண்டையூக்கிழவொனுமேதக்கோர் = குண்டையூக்கிழாடென்னும் சிறப்புடையவா, வாளார்வெண்மதியணிந்தார் = ஒளிநங்கியவெள்ளிய இளம்பிறையை உணர்ந்த சிவபிரான், மறையவளும்வழக்கினிலவென்று = மறையவாவேடவகொண்டு வழக்காலவென்று, ஆளாகக்கொண்டவாதாளடைநது = தடுத்தாட்கொண்ட நம்பியாசூரா திருவடி களை யடைந்த, அன்பாலொழுகுவாரா = அன்போடொழுகிவருவாராயினா, — ௭-று. (௬)


செந்நெல்லும் பொன்னன்ன செழுமபருபுந் தீங்கருமபினிள்ளல்ல வழுதுமுத வெண்ணில்பெரும பலவளங்கண் மன்னியசீர் வன்றொண்டாகுகமுதாக வருவாமற் பன்னெடுகாள் பரவையார் மாளிகைககுப படிசமைத்தாரா.

(இ-ள்.) செந்நெல்லும்பொன்னன்னசெழுமபருபும் = சம்பாநெல்லும் பொன்னிறமுடைய வளந்தங்கியபருப்பும், தீங்கருமபினிள்ளல்லவழுதுமுதல = நிச்சிப்பான இனியசரும்பினது நல்சபாகுமுதலாக, எண்ணிலபெருமபலவளங்கள் = அளவுபடாத பிரியபலவளங்களை, மன்னியசீர்வன்றொண்டாகுகமுதாக = கிடைபெற்ற மிகுபுகழுடைய நம்பியாசூரருக்குத் திருவழுதாசுமபடி, வருவாமற்பன்னெடுகாள் = தவறாமல் அனேகநாளாக, பரவையாமாளிகைககுப்படிசமைத்தாரா = பரவையாச்சியாரா திருமாளிகைக்குப் படித்தரம்கொடுத்துவந்தாரா, — ௭-று. (௬)

ஆனசெய வன்பின்வரு மாவத்தான மகிழ்ததாற்ற வானமுறை வழங்காமல் மாநிலத்து வளஞ்சுருங்கிய போனகநெற் படிநிரமப வெடுபபதற்குப் போதாமை மாணமுழி கொள்கையினால் மனமயங்கி வருந்துவார்.

(இ-ள்.) ஆனசெயல் = அவ்வாறான பணிவிடையை, அன்பின்வருமாவததால் = அன்புகாரணமாகவுதிகளும் பெருவிஞ்சுப்பால், மகிழ்த்தாற்ற = மனமகிழ்த்து செயல், வானமுறைவழங்காமல் = மேகமானது மழைத்துளிகளைப்பெய்யாமல், மாநிலத்துவளஞ்சுருங்க = பெரியநிலவுகணிகைகள் வளப்பங்குறைத்துவர, போனகநெற்படி = திருவழுதிற்சூரிய செழுநதவியப் படித்தரங்களை, நிரம்பவெடுப்பதற்குப்போதாமை = குறைவின்றியெடுத்தற்கு வருவாய்க்குறைவுகாரணமாய், மனமயங்கிவருந்துவார் = தம் உள்ளம் மயங்கி அதனால்வருந்துவாராயினார், — ௭-று. (௬)

வன்றொண்டர் திருவாசூர் மாளிகைக்கு நெல்லெடுக்க இன்றுகுறை யாகின்ற தென்செய்கே னெனநீரீர்த்து



கந்தரமூர்த்திகளாயின வயர்கொண்டலிங்கையர்
 தோழரும் அவ்வாறாயிநீங்க உடைவாரினை
 உருக்காயில் கிடைக்காமல் கிடைக்காமல்

தன்றுபெருங் கவலையினறம் துயரொய்தி யுண்ணீடுதே
யன்றிரவு துயில்கொள்ள வங்கணர்வந் தருள்புரிவார்.

(இ-ள்.) வன்ஞெண்டர்=நம்பியாரூரரது, திருவாரூராமாளிகைக்குநெடுவெடுக்
க=திருவாரூரத்திருமாளிகைக்கு நெற்படி யெடுக்க, இன்றுகுறையாகின்றது=இன்றை
க்குக் குறைநேர்ந்தது, என்செய்கேனைநினைந்து=இதற்குயான் என்செய்வேனென்று
கருதிககொண்டு, தன்றுபெருங்கவலையினறம் துயரொய்தி=அதனல்வரும் மிக்க ஆரூலத்தி
னால் தன்புற்று; உண்ணதேயன்றிரவுதுயில்கொள்ள=உணவொழிந்த அந்நாளிரவில்
உறங்க, அங்கணர்வந் தருள்புரிவார்=சிவபிரான் கணவின் கண வந்து அருளிச்செய்
வார்—எ-று. (கக)

ஆரூரன் தனக்குன்பா நெற்றந்தோ மென்றருளி
நீருருளு சடைமுடியார் சித்திகோமான றீனையேவப்
பேரூமம் ததனெல்லை யடங்கவுநென் மலைபிறங்கக்
காரூரு நெடுவீசுமபுக கரகககிறை நோங்கியதால்.

(இ ள) ஆரூரன் தனக்கு=நம்பியாரூரன்பொருட்டு, உன்பானெற்றந்தோமெ
ன்றருளி=உன்னிடத்தது நெல்லைக்கொடுத்தோமென் தருளிச்செய்து, நீருருளுசடைமு
டியார்=கங்கைகார்பெருக்கெடுக்கும் சடைமுடியையுடையசிவபிரான், சித்திகோமான்
றீனையேவ=குபேரனை நெற்கொடுக்கும்படி ஏவ அவனால், பேரூமம் ததனெல்லை யடங்க
வும்=பெரிய ஊராகிய அக்குண்டையூரினெல்லைமுழுதும் நென்மலைபிறங்க=நென்மலை
யானதுநிறையும்படி, காரூருநெடுவீசும்புககரகக=மேகங்கள் சஞ்சரிக்கின்ற நெடிய
வானமும்மறைய, சிறைந்தோங்கிபது=உயர்ந்தோங்கியது.—எ-று.

விசும்பும் என்பதில உம்மை உயர்வு சிறப்பு. (கச)

அவ்விரவு புலங்காலை யுணர்ந்தெழுவா ரதுகண்டே
யெவவுலகி னென்மலைதா னிதுவென்றே யதிசயீத்துச்
செவ்வியபொன் மலைவளைத்தார திருவருளின செயல்போற்றிக்
கொவ்வைவாய்ப் பரவையா கொழுநகையே தொழுதெழுவார.

(இ ள்.) அவ்விரவுபுலாகாலையுணர்ந்தெழுவார்=அன்றிரவு விடியுங்கால் துயில்
நீத்தெழுகின்ற அக்குண்டையூர்க்கிழார்; அதுகண்டு=அந்நென்மலையைநோக்கி, எவ்வு
லகினென்மலையிதுவென்று=எவ்வுலகின்கணுள்ள நென்மலையிதுவென்று, அதிசயீத்து=
வியப்புற்று, செவ்வியபொன்மலைவளைத்தார்=சிறப்புற்றமேருமலையை வில்லாகவளைத்த
சிவபிரானது; திருவருளின்செயல்போற்றி = திருவருளின் வல்லபத்தைத் துதித்து,
கொவ்வைவாய்ப்பரவையா கொழுநகையே = கொவ்வைக்களிப்போலும் சிவந்த வ
ையையுடைய பரவைகாச்சியார் கணவராகிய நம்பியாரூரரையே; தொழுதெழுவார்=
தொழுதெழுகின்றவராய்.—எ-று.

ஏ-தான்-அசை. (கௌ)

வேறு.

காவலூர் மன்னனாக்கு காயனா ரளித்தகெல்லிங்
கியாவரா வெடுக்கலாகு மிச்செய வவர்க்குச்செயல்பை
போவன்யா னென்றுபோந்தார் புருத்தவா தருளிச்செய்து
தேவர்கள் பெருமானேவ நம்பியு மெதிசென்றார்.

(இ-ள்) நாவலூர்மன்னனார்க்கு=நம்பியாளுரருக்கு, நாயனாளித்தநெல்=சிவ பிரான் கொடுத்தருளிடநெல்; இங்கியாவாரலெடுக்கலாகும்=இவ்வீடத்து வவராலும் எடுக்கமுடியாது, இச்செயலவாக்குச்சொல்லு=இச்செய்தியை அந்நம்பியாளுரருக்குத் தெரிவித்த; போவன்யானென்றுபோந்தா=யான்செல்வேனென்று சென்றார், புருந்த வாரநாளிச்செய்து=இக்குண்டையூர்க் கிழார்க்கு நென்மலைகொடுத்த முறைமையை யருளிச்செய்து; தேவர்கள்பெருமானேவ=சிவபிரான்செல்லென்று வை, ருபியுமெதி ரேசென்றார்=ஊம்பியாளுரருடி அவ்வாதிவேந்தருளினர் —எறு

இவ்விரண்டுங் குளகம்.

(55)

குண்டையூர்க் கிழவர், தாமு மெதிரா கொண்டு கோதில்வாய்மைத் தொண்டனா பாதகநாளிற ரெழுதுவிழக செழுநதின்னு பண்டலா மடியேனசெய்த பணியெனக் கின்றுமுடட வண்டாதம பிரானாதாமே நென்மலை யளித நாரென்று.

(இ-ள்) குண்டையூர்க்கிழவாதாமுமெதிராகொண்டு=குண்டையூர்க்கிழாரும ருபியாளுரரை எதிராகொண்டு; கோதில்வாய்மைத்தொண்டனாபாதகநாளில=குற்ற மற்ற செய்தொண்டராகிப அந்நம்பியாளுரர் திருவடிகளில்; தொழுதுவிழகதெழு ந்துநின்று=சாட்டாங்கமாகவணங்கி எழுந்துநின்று, பண்டலாமடியேனசெய்த=முன றுளெல்லா மடியேன்செய்த, பணியெனக்கின்றமுட்ட=தொண்டானது அடியேனுக்கு இன்றுகுறைபட, அண்டாதம்பிரானாதாமே = அதையுணர்ந்துசிவபிரானே, நென் மலையளித்தாரென்று=நென்மலையைக் கொடுத்தாரென்று கூறி.—எறு. (56)

மனிதரா லெடுக்குமெல்லைத தன்றுநென் மலையினுகக மினியெனற் செய்யலாகும் பணியனறி தெனனகுகேட்டு. பனிமதி முடியாரன்றே பரிநதுமக களித்தாரெல்லென றினியன மொழிநதுதாமுங் குண்டையூ ரொய்தவந்தரா

(இ-ள்) மனிதராலெடுக்குமெல்லைத் தன்றுநென்மலையினுககம்=அந்நென்மலை யினதுயர்ச்சி மனிதர்களாலெடுத்திக் குறைககும அளவுடையதல்ல, இனியெனற்செய் யலாகும்பணியன்றிது=மேல் இதை யெடு துத் திருமாளிகைககு அனுப்பதல் அடியே னற் செய்யத்தக்க பணிவிடையல்ல, என்னக்கேட்டு=என்றுசொல்ல அதனைநம்பியாளு ரா கேட்டருளி, பனிமதிமுடியாரே=குளிராத இளம்பிறை குடிய திருமுடியையு டைய சிவபிரானே; பரிநதுமககளித்தாரெல்லென்று=கருணைகூர்ந்து உமககுநெல் லருளிச்செய்தாரென்று; இனியனமொழிநது=இனியமொழிகளை எடுத்துக்கூறி, தாமு க்குண்டையூரொய்தவந்தார்=நம்பியாளுரரும் குண்டையூர்க்கெழுந்தருளினார்.—எறு

அன்று-அசை-ஏகாரம்-தேற்றம் இவ்விரண்டுங் குளகம்.

(57)

விண்ணினை யளககுநெல்லின் வெற்பினை நம்பிகோக்கி யண்ணலைத் தொழுதுபோற்றி யதிசய மிகவுமெய்தி யெண்ணில்சோப பரவையில்த் திருநெல்லை யெடுக்கவானுந் தண்ணில வணிநதார்தாமே தரிலன்றி யொண்ணுதென்று.

(இ-ள்) விண்ணினையளக்குநெல்லின்வெற்பினை=வானினெல்லையை அளவுப ட்த்தும் நென்மலையை; நம்பிகோக்கி=நம்பியாளுரர் பாாதருளி, அண்ணலைத்தொழுது போற்றி=சிவபிரானே வணங்கித்துதித்து; அதிசயமி. டுமெய்தி=மிகவும்வியப்பெய்தி;

எண்ணில்சோப்பாவையில்து—அளவுபடாத சிறப்பினையுடைய பரவையாச்சியாரது
மாளிகைகரு, இந்நெல்லையெடுக்கவானும்—இந்நெல்லை எடுத்துக்கொடுக்க ஆளையும்;
தண்ணிலவணிந்தார் தாமேதரிசுநீர்—குளிர்ந்த இளம்பிறையையணிந்த சிவபிரானே த
ந்தாலன்றி, ஒண்ணுதென்று—எடுத்தனுபபக் கூட்டாதென்று கருதி—எ-று. (கக)

வேறு

ஆளிட வேண்டுகொள்வா ருருகுதிருப் பதியான
கோளிலியிற் தமபெருமான் கோயிலினை வறைய்தி
வாளன கண்மடவாள வருந்தாமே யெனுமபதிக
மூளவருங் காதலுடன் மூன்றொழுது பாடுதலும்.

(இ) ஆளிடவேண்டிக்கொள்வார்—ஆள்கொடுக்கும்படி சிவபிரானேவேண்
டிகொள்ளுவகருத்துடையவராய், அருகுதிருப்பதியானகோளிலியில் அவ்வருககரு
கிலிருக்கும் திருப்பதியாகிய திருக்கோளிலியில், தம்பெருமான் கோயிலினை வந்தெய்
தி—தம்பெருமானது திருக்கோயிலையடைந்து, வாள்சகணமடவாள்வருந்தாமேயெனும
பதிகம்—வாளனகணமடவாளவருந்தாமே எனனும் இரண்டாமடியையுடைய திருப்பதி
கததை, மூளவருங்காதலுடன்—தம திருவுள்ளத்து மிகருவளரும் பெருவிரும்போடு;
மூன்றொழுதுபாடுதலும்—திருமுனைவேணங்கிப பாடியருளவும்—எ-று. (உ௦)

திருக்கோளிலி - பணை - நடந்த ராகம்.

திருச்சிற்றம்பலம்

நீள சினை நதடி யேனுமைநித்தலுங்கை தொழுவேன்
வாளனகண்மடவாளவளவாடி வருந்தாமே
கோளிலியெய்பெருமான் குண்டையூர்ச்சில வெல்லுப்பெற்றே,
னாளிலையெய்பெருமான வையடடித்தரப்பணியே. (க)

வண்டமருங்குமூலாளுமைநங்கையோடபங்குடையாய்
விண்டவாதமபுரமூனெறி செய்தவெயவேதயீன
தெண்டிநாடீவயலகுழ்திருக்கோளிலியெய்பெருமா
னண்டமதாயவனையவையடடித்தரப்பணியே. (உ)

பாதியோர்பெணனை வைத்தாய்படருஞ்சடைகங்கைவைத்தாய்
மாநாநலலாவருத்தமதுரியுமறிதியனறே
கோதில்பொழில்புடைகுழ்குண்டையூர்ச்சில வெல்லுப்பெற்றே
னாதியேயற்புதனையவையடடித்தரப்பணியே. (ங)

சொல்லுவதென்னுனை நானொருண்டைவாயுமைநங்கையை
புல்கியிடத்திலைவததாய்க்கொருபூசல்செய்தாராளரோ
கொல்லைவளமபுறவிறகுண்டையூர்ச்சில வெல்லுப்பெற்றே
னல்லக்களைநதடியேறகவையடடித்தரப்பணியே. (ச)

மூல்லைமுறுவலுமையொருபங்குடைமுக்கணனே
பல்லயாவெண்டலையிற்பவிகொண்டெல்பாசுபதா
கொல்லைவளமபுறவிறுக்கோளிலியெய்பெருமா
னல்லக்களைநதடியேறகவையடடித்தரப்பணியே. (ரு)

சூரவமருங்குழலாளுமைநங்கையோபங்குடையாய்
 பரவைபசிவருத்தமதுநீயுமறிதியன்றே
 சூரவமருமபொழிலசூழ்குண்டையூர்ச்சிலநெல் லுப்பெற்றே
 ன்ரவமசைத்தவடுனையவையட்டித்தரப்பணியே. (க)

எமபெருமானுனையேநினைநதேத்துவனெப்பொழுது
 வமபமருங்குழலாளுருபாகமமாநவனே
 செம்பொனினமாளிகைசூழ்திருகேளிலியெம்பெருமா
 ணன்பதுவாயடியேறகவையட்டித்தரப்பணியே. (எ)

அரக்கன்முடிசாங்களடாத்திட்டவெமமாதிரான்
 பரகருமரவல்குலாள்பரவையவளவாடுகினறள்
 சூரககினங்களுக்குதிகொள்குண்டையூர்ச்சிலநெல் லுப்பெற்றே
 னிரக்கமதாயடியேறக்கவையிட்டித்தரப்பணியே. (அ)

பண்டையமால்பிரமன்பறநதுமிடந்துமமயாகதுங்
 கண்டிலராயவாகளகழல்காண்பரிதாயிரான
 நெண்டினாரீர்வயல்குழ்திருகேளிலியெம்பெருமா
 ணண்டமதாயவனையவையட்டித்தரப்பணியே. (க)

கொலைவளம்புறன்றிருகேளிலியேயவகீள்
 நல்லவாதாமபரவந்திருகாவலலூரனவ
 னெல்லிடவாடகன்வேண்டிநினைநதேததயபத்துமவல்லா
 ரல்லல்களைநதுலகினண்டவானுலகாள்பவதே. (க0)

திருச்சிற்ப்பம.

பகற்பொழுது கழிந்ததறின பரவைமனையளவன்றி
 மிகப்பெருகு நெல்லுலகில் விளங்கியவா ஞாநிறையப
 புகப்பெய்து தருவனநம பூதங்க ளெனவிசுயபி
 னிகாப்பரிய தொருவாககு நிகழந்ததுநின் மலனருளால்.

(இ-ள்) பகற்பொழுதுகழிந்ததறின = பகற்காலம் கழிந்ததன்மேல், பரவைம
 னையளவன்றி = பரவையினது திருமாளிகையளவல்லாமல், மிகப்பெருகுநெல் = அதிக
 மாக உயர்ந்திருக்கின்ற நெற்குவியலை, உலகிலவிளங்கியவா ஞாநிறையபூபுக = நிலவுல
 கின்கண் விளக்கமடைந்த திருவாஞ்சுரடங்கப்புகும்படி, பெய்துதருவனநம்பூதங்களை
 = நம்பூதங்கள் சேர்த்துக்கொடுப்பனவென்று, நினமலனருளால் = சிவபிரான் திருவருளி
 னால்; விசுயபினிகாப்பரியதொருவாககுநிகழந்தது = ஆகாயத்தின்கண் ஒப்பிடற்கரிய ஓர்
 அசீரிவாக்குண்டாயது—எ-று. (25)

தக்பிரா னருள்போற்றித் தரையின்மிசை விழுந்தெழுந்தே
 யும்பரா லுணர்வரிய திருப்பாதத் தொழுதேத்திச
 செம்பொனீர் சடையாபாப் பிறபதியுந தொழுதுபோய்
 கம்பரா ஞாநினைநதார் நாவலூர் நாவலூர்.

(இ-ள்.) தம்பிரானருள்போற்றி—அதுகேட்ட நம்பியாரூரர் சிவபிரான்திருவருளைத்துதித்து; தனாயின்மிசைவிழும்தெழுந்து—நிலமுறச்சாட்டாங்கமாகவணங்கி எழுந்து, உம்பராலுணாவரியதிருப்பீடம்—தேவராலறிதற்கரிய திருவழிகளை, தொழுதேத்தி—வணங்கித்துதித்து, செம்பொன்னோசடையாரை—சிவந்த பொன்போலுநீறமுள்ளசடையையுடைய சிவபிரானை; பிறபதியுந்தொழுதுவேளியும்—பிறதிருப்பதிகளிலும் வணங்கிச்சென்று, காவலூராவலனார்—திருநாவலூரிலவதரித்த வனநெண்ணடப்பெருமான், நம்பராசூரணந்தா—சிவபிரான் வீற்றிருந்தருளும் திருவாரூரையடைந்தார்—எ-று.

ஏ-அசை.

(௨௨)

பூங்கோயின் மகிழ்ந்தருளும் புராதனரைப் புககிறைஞ்சி
நீங்காத பெருமகிழ்ச்சி யுடனேத்திபு புறம்போந்து
பாங்கானார் புடைசூழ்ந்து போற்றிசைக்கப பரவையா
ரோங்குதிரு மாளிகையி னுள்ளணைநதா ராரூரர்.

(இ-ள்) பூங்கோயின்மகிழ்ந்தருளும்புராதனரைப்புககிறைஞ்சி—பூங்கோயிலென்னும் ஆலயத்தில் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் சிவபிரானை உள்ளேபுகுந்து வணங்கி; நீங்காதபெருமகிழ்ச்சியுடனேத்திபுறம்போந்து—சூறையாத பெருமகிழ்ச்சியோடு துதித்துபுறம்பேசென்று, பாங்கானாபுடைசூழ்ந்துபோற்றிசைக்க—தம்பரிசனங்களருகிற் சூழ்ந்துதுதிசெய்ய, பரவையாரோங்குதிருமாளிகையினுள்ளணைந்தாராரூரர்—பரவையாரதுயாந்த திருமாளிகையினுள்ளே நம்பியாரூரர் எழுந்தருளினார்.—எ-று. * (௨௩)

கோவைவாய்ப் பரவையா தாமகிழும் பழகூறி
மேவியவர் தமமோடு மிகவின்புற் றிருந்ததற்பின்
சேவின்மே லுமையோடும வருவாதந திருவருளி
னேவலினு லவவிரவு பூதங்கண மிககெழுநது.

(இ-ள்.) கோவைவாய்ப்பரவையாதாமகிழும்பழகூறி = கொவ்வைக் களிபோலும் சிவந்தவாயையுடைய பரவையா மகிழ்ச்சியடையுமபடி நிகழ்ந்தசெய்தியைக்கூறி, மேவியவாதமமோடுமிகவின்புற்றிருந்ததற்பின்—அப்பரவையாரோடு மிகவும் இன்பமெய்தியிருந்தபின், சேவின்மேலுமையோடுமருவார்தம—இடபத்தினமேல் உமாதேவியாரோடு எழுந்தருளியவரும் சிவபிரானுடைய, திருவருளினேவலினுலவ்விரவு பூதங்கண்மிககெழுநது—திருவருளினது ஏவுதலினுல அவ்விரவின்கண பூதங்கணங்கள் கிரண்டெழுந்து.—எ-று. (௨௪)

குண்டையூர் நென்மலையைக் குறட்பூதப் படைகவர்ந்து
வண்டிலாங் குழற்பரவை மாளிகையை நிறைவித்தே
யண்டாபிரான் திருவாரூ ரடங்கவுநென் மலையாக்கிக்
கண்டவரற் புதமெய்துங் காட்சிபெற வமைத்தனவால்.

(இ-ள்.) குண்டையூர்நென்மலையை—குண்டையூரின்கண்ணுள்ள நென்மலையை; குறட்பூதப்படைகவர்ந்து—குறளுருவமான பூதகணங்கள் வாரிக்கொண்டு; வண்டிலாங்குழற்பரவைமாளிகையைநிறைவித்து—தேன்நசையால் வண்டுகள்சூழ்கின்ற கேசபாரத்தையுடைய பரவையாரது திருமாளிகையை நிறைவித்து, அண்டாபிரான் திருவாரூரடங்கவுநென்மலையாகி—சிவபிரான் திருவாரூர்முழுதும் நென்மலையையுண்டாக்கி,

கண்டவரற்புதமெய்துங்காட்சிபெறவமைததன—பார்த்தவர்கள் அதிசயிகும தோற்ற முண்டாதற் கேதுவாகசசமைததன.—எ-று. ஏ-ஆல்-அசை. இவ்வாணடுவகுளகம். (1)

அவ்விரவு புலர்காலையாருரில் வாழ்வார்கண்
 டெவ்வுலகில் வீளைநுநென் மலையிவையென் றதிசயித்து
 நவவிமதர்த் திருநோககி னங்கைபுகழ்ப் பரவையாாக
 கிவவுலகு வாழ்வரு நம்பியளித தனவென்பா.

(இ-ள்.) அவ்விரவுபுலர்காலையாருரில்வாழ்வார்கண்டு—அன்றிரவு விடியுங்கால திருவாருரின்கண வாழ்பவாகள் அதைப்பார்த்தது, எவ்வுலகில்வீளைந்தனநென்மலையி வையென்றதிசயித்து—நென்மலைகளாகிய இவை எந்த ஊரில் வீளைந்தன என்று வியப பெய்தி, நவ்வமதாத திருநோககி னங்கைபுகழ்ப்பரவையாாகு—இவைமானினதுநோக கம்போலும் மதாத்த திருநோககினைபுடைய மகளிரிற் சிறந்தபுகழமைந்த பரவையாா க்கு, இவ்வுலகுவாழ்வருநம்பியளிததனவென்பா—இவ்வுலகத்தாராவாமுமபடி அவநரி த்த நம்பியாருரா அருளிசெய்தன என்றுசொலவர்.—எ-று (14)

நீக்கரிய நெற்குன்று தனைநோககி நெறிபலவும்
 போககரிதா யிடக்கண்டு மீண்டுநெம் மில்புகுவா
 பாககியத்தின் றிருவடிவாம பரவையாாக கிகெல்லும்
 போக்குமிட மரிதாரு மென்பபலவும் புகல்கின்றா.

(இ-ள்.) நீக்கரியநெற்குன்றுதனைநோககி—யாவராலும் எடுத்தறகரிய நென்மலை களைப்பார்த்தது, நெறிபலவுமபோக்கரிதாயிடக்கண்டு—பலவழிகளிலும் செல்லுதல அரி தாயிருப்பதைநோககி, மீண்டுநெம்மில்புகுவா—மீளவும் தமமனையுள்ளே புகுவார்களா டியசிலா, பாககியத்தின்றிருவடிவாமபரவையாாகு—செல்வத்தினின்று மமைத்த திரு வ்ருவத்தைபுடைய பரவையாசரியாாகு, இந்நெலலும்போக்குமிடமரிதாருமென— இத்தநெலலும் வைக்குமிடம் அரிதாயிருக்குமென்று, பலவுமபுகல்கின்றா—பலமொழி களையும் சொல்கின்றா.—எ-று. (15)

வன்றொண்டா தமக்களித்த நெற்கண்டு மகிழ்சிறப்பா
 ரின் றுங்கண் மனையெல்லக் குடபடுநெற் குன்றெல்லாம்
 பொன்றங்கு மாளிகையிற புகபபெய்து கொளகவென
 வென்றிமுர சறைவித்தார மிக்கபுகழ்ப பரவையா.

(இ-ள்) மிக்கபுகழ்ப்பரவையா—மிகுபுகழையுடைய பரவையாசரியார், வன் றொண்டாத்தமக்களித்தநெற்கண்டுமகிழ்சிறப்பாரா—நம்பியாருரா தமக்குக்கொடுத்த நெ ல்கைக்கண்டு மகிழ்ச்சிமீக்கூவாராய், இன்றுங்கண்மனையெல்கைக்குட்படுநெற்குன்றெ ல்லாம்—இப்பொழுது உங்களுங்கள் வீட்டின எலகைக்கடங்கிய நெற்குவியல்களை யெ ல்லாம்; பொன்றங்குமாளிகையிறபுகபபெய்துகொளகவென—அழகமைந்த திருமாளி கையில் புகுமபடி சோத்துக்கொள்ளுகளென்று, வென்றிமுரசறைவித்தார—வெற் றித்தங்கிய முரசபபறையை அடிபயித்தார்.—எ-று. (16)

அணியாளுர் மறுகதனி லாளியங்கப் பறையறைந்த
 பணியாலே மனைநிறைத்துப பாங்கெங்கு நெறகூடு
 கணியாமற் கட்டிநகர் களிகூரப பரவையார்
 மணியாரம புனைமார்பின் வன்றொண்டர் தமைப்பணித்தார்,

(இ-ள்.) அணியாநூர்மறுகதனில்—அழகியதிருவாநூர் த் திருவீதியில்; ஆளியங்க ப்பறையறைந்தபணியாலே—மனிதாக்கள் சஞ்சரித்தற்கேதுவாகப் பரவையார பறையறைவித்த கட்டளையினாலே, மீனாநிறைத்து—தமமாளிகைகளை நிறைத்துக்கொண்டு, பாங்கெங்குநெருக்கடிகணிபாமறகட்டி—மீனப்பிறம்பாயுள்ள எவ்விடங்களிலும் நெற்சோகளை எண்ணிறந்தனவாக்க கட்டி, நகாக்களிகூர—ஆக்கரத்தார மகிழ்ச்சிமேம்பட; பரவையாரமணியாரம் புனைமாபின் வன்றொண்டா தமைப்பணிநதார—பரவைவாச்சியார் மணிகளிழைத்த பதக்கதையணிக்த மாபிணையுடைய நம்பியாநூர்வணங்கினா.—எ-று. (௨௬)

நம்பியா நூர்திரு வாநூரி னயநதுறைநாட
செம்பொறபுற் றிடங்கொண்டு வீற்றிருநத செழுந்தேனைத்
தம்பெரிய விருப்பினெடுந தாழநதுணாவி னறப்பாவி
யிம்பருட னுமபாகளு மதிசயிப்ப வேத்தினா.

(இ-ள்.) நம்பியாநூராதிருவாநூரினயநதுறைநானு—வன்றொண்டப் பெருமான் திருவாநூரினகண விருமபி எழுந்தருளியிருக்கும் நாளில, செம்பொறபுற்றிடங்கொண்டு வீற்றிருநதசெழுந்தேனை—சிவநத பொன்மயமான புறறை இடமாகக்கொண்டு வீற்றிருநதருளும் செவ்வியதேனை, தம்பெரியவிருப்பினெடுநதாழநதுணாவினறப்பாவி—தமமுள்ளத்துதித்த பேரவாவோடு வணங்கித் தம அறிவினாலுண்டு, இம்பருடனுமபாகளுமதிசயிப்பவேத்தினா—மண்ணுலகத்தாரோடு விண்ணுலகத்தாரும் வியப்படையத் துதித்தாரா —எ-று. (௩௦)

குலவுபுகழ்த கோடபுலியா குறையிரநது தம்பதிக்க
னால்கிலபுகழாநூ ரொழுந்தருள வடிவணங்கி
நிலவியவன ரொண்டரது விசைநததழி னேரிறைஞ்சிப்
பலாபுகழும் பண்பினா மீண்டுநாம பதியினைநதார,

(இ-ள்) குலவுபுகழ்க்கோடபுலியா குறையிரநது—விளங்கிய புகழையுடைய கோட்புலியாரா தம குறைகூறி, தம்பதிக்கணல்கிலபுகழாநூரொழுந்தருளவடிவணங்கி—தமமூரில அடங்காதபுகழையுடைய நம்பியாநூரொழுந்தருளும்படி அவா திருவடிகளிலவணங்கி, நிலவியவனரொண்டரது விசைநததழி—மேனமைமிகக் நம்பியாநூரா உதறகுத்திருவுள்ள மிசைந்தபின்பு, தேரிறைஞ்சிப்பலாபுகழும்பண்பினா—அவா திருமுன்னேவணங்கிப்பலராலும் எடுத்தகூறும் நற்குணங்கையுடையகோட்புலியாரா; மீண்டுநதம்பதியினைநதார—திருமபவும் தமமூராகிய திருநாட்டியத்தான் குடியையடைநதார.—எ-று.

தங்குறைகூறுதலாவது.—தமமூருக கெழுந்தருள வேண்டுமென வேண்டிக் கொள்ளுதல். (௩௧)

வேறு.

தேவரொதுங்கத் திருததொண்டா மிடையுஞ்செல்வத் திருவாநூர்க்
காவல்கொண்டு தனியாளுந் கடவுட்பெருமான் கழல்வணங்கி
நாவலூர் ரருளபெறறு நம்பாபதிகள் பிறநண்ணிப்
பாவைபாகா தமைப்பணிந்து பாடுமவிருப்பிற் சென்றீணீவார்.

(இ-ள்) தேவரொதுங்கத்திருத்தொண்டர்மிடையும்—தேவர்கள் விலகும்படி அடியார்குழாங்குள் நெருங்கியிருக்கும், செல்வத்திருவாநூர்க்காவல்கொண்டுதனியாளு

ம்—செல்வம் நிறைந்த திருவாரூரைக்காத்துத் தனியரசுசெய்யும்; கடவுட்பெருமான்கழ ல்நாவலு ராவணங்கியருள்பெற்று—தியாகபெருமானுடைய திருவடிகளில் நம்பியா ரூராவணங்கித் திருவருள்பெற்று, நம்பாபதிகள்பிறநண்ணி—சிவபிரான் வீற்றிருந்த ரூரூம் பிற்திருப்பதிகளை யடைந்து, பாவைபாகாதமைப்பணிந்து—அசசிவபிரானை வணங்கி, பாடும்விருப்பிற்சென்றணவார்—திருப்பதிகம் பாடும் விருப்போடு செல்வா ராயினார்.—எ-று. (௩௨)

மாலுமயனு முணர்வரியார் மகிழும்பதிகள் பலவணங்கி
 ஞாலநிகழ்கோட புலியார்தந நாட்டியத்தான் குடிநண்ண
 வேலுமவகையா லலங்கரித்தங் கவருமெதிராகொண் டினிதிறைஞ்சிக்
 கோலமணிமா ளிகையின்க ஞாவமபெருகக் கொடுபுக்கார்.

(இ-ள்) மாலுமயனுமுணர்வரியாரமகிழும்பதிகள் பலவணங்கி—திருமால் பிரம ன் என்னுந்ருவரும் அடியையும் முடியையும் அறிதற்கரிய சிவபிரான் வீற்றிருந்தருளு ம் பலதிருப்பதிகளையும் வணங்கி, ஞாலநிகழ்கோட்புலியாராதம்—நிலவுலகத்தில் விளங்கிய புகழையுடைய கோட்புலியாராவாரும், நாட்டியத்தானகுடிநண்ண—திருநாட்டியத் தான் குடியென்னும் ஊரையுடைய; ஏலும்உகையாலலங்கரித்தது—பொருந்துமவண்ண ம் அவ்வுரையலங்காரஞ்செய்து, அங்கவருமெதிர்கொண்டினிதிறைஞ்சி — கோட்புலி நாயனாரும் நம்பியாரூரரை இனிதாக எதிராகொண்டுவந்து வணங்கி, கோலமணிமா ளிகையின்கண—அழகிய மணிமயமான திருமாளிகையின் கண், ஆவமபெருகக்கொடு புக்கார்—விருப்பமீக்கூரக கொண்டெசன்றார்.—எ-று. (௩௩)

தூயமணிப்பொற் றவிசிலெழுந் தருளியிருக்கத் தூநீராத்
 சேயமலாச்சே வடிவிலககித் தெளித்துக்கொண்ட செழும்புனலான்
 மேயசுடாமா ளிகையெங்கும் விளங்கவீசி யுளங்களிப்ப
 வேயசிறப்பி லாச்சீனைக ளெல்லாமியல்பின முறைபுரிவார்.

(இ-ள்) தூயமணிப்பொற்றவிசிலெழுந்தருளியிருக்க—தூய்மையுடைய மணிக ளழுத்திய பொற்பீடத்தின்மேல் நம்பியாரூரா வீற்றிருந்தருள, தூநீராத்சேயமலாச்சே வடிவிலககி—செந்தாமலாமலாபோலும் சிவந்ததிருவடிகளைச்சுத்தமான நீரினற்கழுவி; தெளித்துக்கொண்டசெழும்புனலால்—சிரசில்புரோட்சித்துக் கொண்டருளிரந்த நீரின ல், மேயசுடர்மாளிகையெங்கும்விளங்கவீசியுளங்களிப்ப—ஒளிவிளங்கிய திருமாளிகை முழுதும் விளக்கமாகத்தெளித்து நம்பியாரூரா திருவுள்ளம் மகிழும்படி, ஏயசிறப்பி லாச்சீனைகளுல்லாமியல்பின்முறைபுரிவார்—இசைந்த சிறப்போடு பூசைவிதிகளையெ ல்லாம் இயல்போடு முறையே செய்கின்ற அவர்.—எ-று. (௩௪)

பூநதண்பனிநீர் கொடுசமைத்த பொருவில்விவைச்சந் தனமெனவே
 வாய்நதவகிவி னறுஞ்சாந்து வாசநிறைமான் மதச்சேறு
 தோய்நதபுகைநா வியினறுறெய் தூயபசுங்கர்ப் பூரமுத
 லேயநதவடைககா யமுதினைய வெண்ணினமணிப்பா சனத்தேந்தி.

(இ-ள்) பூநதண்பனிநீர்கொடுசமைத்த—பொலிவுதங்கிய ருளிரந்தபண்வீரால் சமைத்த, பொருவில்விவைச்சந்தனமெனவேவாய்ந்த—ஒப்பற்ற வாசனைவீசும் சநதனக் குழம்புபோல வமைத்த, அகிலினறுஞ்சாந்து—அகிலினது நறுமணங்கமழும் குழம்பும்; வாசநிறைமான்மதச்சேறும்—மணம் நிறைந்த கத்தூரிக்குழம்பும்; தோய்நதபுகைநாவியி

ஊறெய்=புகைதோய்ந்தாற்போலும் நறுமணக்கமமும் நாவினெய்யும்; தூயபசுக்கர்ப்பூரமுதலேய்ந்த=தூயவாகிய பச்சைக்காப்பூரமும் முதலிய முகவாசங்கள் சேர்த்த; அடைக்காயமுது=தாம்பூலமும், இயைவெண்ணின்மணிப்பாசனத்தேற்கி=இவை முதலிய பொருள்களை அளவுபடாத மணிகளிறைத்த தட்டுகளில் எடுத்துக்கொண்டு. ௭-று.

வேறுவேறு திருப்பள்ளித் தாமப்பணிகளை மிகவெடுத்து மாறிலாத மணித்திருவா பாணவருக்கம பலதாங்கி யீறில்விதத்துப் பரிவட்ட முழினினைத்தே யெதிரிறைஞ்சி யாறுபுனைநதா ரடித்தொண்ட் ரளவில்பூசை கொளவளித்தார்.

(இ-ள்) வேறுவேறு திருப்பள்ளித்தாமப்பணிகள்மிகவெடுத்து=தனித்தனிதிருப்பள்ளித்தாமத்திருரிய பொருள்களை அதிகமாக எடுத்துக்கொண்டு, மாறிலாதமணித்திருவாபாணவருக்கமபலதாங்கி=ஒப்பிலாத இரத்தினபாணவகளின தொகுதிகள் பலவற்றையும் எடுத்துக்கொண்டு, ஈறில்விதத்துப்பரிவட்டமுழினினைத்தேயெதிரிறைஞ்சி=எண்ணிறந்த வேறு பாட்டையுடைய பரிவட்டங்களையும் வரிசையாக வைத்து எதிரோவணங்கி, ஆறுபுனைநதாரடித்தொண்டரளவில்பூசைகொளவளித்தாா=கவகை நதியையணிந்த சடைமுடியையுடைய சிவபிரானடியாராகிய நம்பியாரூரா அளவிலலாத பூசையை ஏற்றுக்கொள்ளும்படி செய்தார்.—௭-று. (கூசு)

செங்கோலரச னருளுரிமைச் சேர்ப்பதியாங் கோட்புலியார் நங்கோமானை நாவலூர் நகராவேந்தை நண்பினறம் நககோமனையிற் திருவமுது செய்வித்திறைஞ்சித் தலைசிறந்த பொங்கோதம்போற் பெருங்காதல் புரிநதார்பின்னும் போற்றுவார்.

(இ-ள்.) செங்கோலரசனருளுரிமைச்சேர்ப்பதியாங்கோட்புலியார் = செங்கோலேந்திய சோழராசனாஸிங்கப்பட்ட உரிமையையுடைய சேர்ப்பதியாயிருக்கும் கோட்புலியாயனா, நங்கோமானைநாவலூர்நகராவேந்தை=நம்முடைய முதல்வீரை திருநாவலூரார் க்கிறைவனா, நண்பினறம்நககோமனையிற்றிருவமுதுசெய்வித்திறைஞ்சி =நண்புமிகுதியால் தமது அரண்மனையில் திருவமுதுசெய்யும்படி செய்துவணங்கி; பொங்கோதம்போல்=பிரவாகிக்கின்ற நீர்ப்பெருக்குப்போல்; தலைசிறந்தபெருங்காதல்புரிந்தாா=மிகச்சிறந்த பெருவிருப்புடையராய், பின்னும்போற்றுவார்—பின்னும் தூகிப்பாராயினார்.—௭-று. (கூஎ)

ஆனவிரூப்பின் மற்றவர்தா மருமையான்முன் பெற்றெடுத்த தேனார்கோதைச் சிங்கடியார தமையுமவாபின் திருவுயிர்த்த மானார்கோக்கின் வனப்பகையார் தமையுங்கொணர்ந்து வன்றொண்டர் தூநாண்மலர்த்தாள் பணிவித்துத் தாமுநதொழுது சொல்லுவார்.

(இ-ள்.) ஆனவிரூப்பின்மற்றவர் = குறையாதபேரன்பால் அக்கோட்புலியாயனார், அருமையால்தாம்முன்பெற்றெடுத்த=அருமைபாட்டால் தாம் முன்னேபெற்றெடுத்த, தேனார்கோதைச்சிங்கடியார்தமையும் = தேன்பிலிற்றுக்கின்ற மாலையைணிந்த சிங்கடியாரொன்னும் புதல்வியையும், அவர்பின் திருவுயிர்த்த=அவர்பின்னேபெற்றெடுத்த; மானார்கோக்கின்வனப்பகையார்தமையும்=மான்போலும் பார்வையையுடைய வனப்பகையாரொன்னும் புதல்வியையும், கொணர்ந்து=அழைத்துக்கொண்டுவந்து; வன்றொண்டர் தூநாண்மலர்த்தாள்பணிவித்து=நம்பியாரூரது தூயபுதிதான தாமரை மல

ரபோலும் சிவநசதிருமிகளில் வணங்கும்டடி செய்வித்து; தாமுந்தொழுதுசொல்லு வா—தாமும்வணங்கிச் சொலவாராயினா.—எ-று. (கௌ)

அடியேன்பெற்ற மககளிவ ரடிமையாகக் கொண்டருளி க கடிசேர்மலாத்தா டொழுதுய்யக கருணையளிக்க வேண்டுமெனத் தொடிசோ தளிர்க்கை யிவ்வொனகருத தூயமக்க ளெனக்கொண்டப் படியேமகண்மை யாகக்கொண்டா பரவையாதா கொண்டா.

(இ-ள்.) அடியேன்பெற்றமககளிவா—அடியேன்பெற்ற புதலவிகளாகிய இவா களை, அடிமையாகக்கொண்டருளி—அடிமையாக ஏற்றுக்கொண்டு, கடிசேர்மலாதா டொழுதுய்யம்—மணங்கமழுகின்ற தாமநாமலர்போலும் சிவநசதிருமிகளை வணங்கி உய்யும்படி, கருணையளிக்கவேண்டுமென—கிருபைசெய்தருள வேண்டுமென்று பிரார் த்திக்க, தொடிசோதளிர்க்கையிவா—வணையலணிந்த தளிர்போலும் மிருதுவானகைக ளையுடைய இச்சிறுமிகள், எனகருததூயமக்களெனக்கொண்டு—எனகருத்தூய புதல்வி களெனக்கருதிக்கொண்டு, அப்படியேமகண்மையாகக்கொண்டா—அவ்வாறே புதல்வி களாகக் கொண்டருளிநா, பரவையாதவகொழுநா—பரவையாசரியாகக்கூக கா தலராகிய நாயியாநாரா —எ-று (கௌ)

கோதைசூழநத சூழலாரைக் குறங்கின்வைநதுக கொண்டிருநது கா தளிற்றைநத புல்லியராவ கருததுட்கசிவா லணைத்துச்சி மீதுகண்ணீர் விழமோநது வேண்டுவனவுவ கொடுத்தருளி நாதாகோயில சென்றடைநதா நம்பிதம்பி ரானேழ்மா

(இ-ள்) கோதைசூழநதசூழலாரை—மாலேசூழநத அளகதையுடைய அப்பெ ண்களை, குறங்கிளவைநது—கொண்டிருநது—துடையினமீது வைத்துக்கொண்டிரு ந்து, காதளிற்றைநதபுதலவிவ ராங்கருததுட்கசிவாலணைத்து—விருப்பநிறைந்த புத்திரிக ளாங்கருத்திற கேற்ற உளக்கவின்றறமுவி, உச்சிமீதுகண்ணீர்விழமோநது—கண்ணீ ர்சொரிய உச்சியைமோநது, வேண்டுவனவுவகொடுத்தருளி—அவாவிருமபிய பொரு ள்களையும் அவுகையிறக்கொடுத்தது, நாதாகோயிலச்சென்றடைநதா—சிவபிரான திருக கோயிலையடைநதா, நம்பிதம்பிரானேழ்மா—தம்பிரான னேழ்மாகிய நம்பியாநாரா ()

வென்றிவெள்ளே றுபாத்தருளும் விமலாதிருக்கோ புரமிறைஞ்சி யொன்றுமுள்ளத தொடுமனபா லுச்சிசூவித்த கரத்தோடுஞ் சென்றுபுகுப பணிநதுதிருப் பதிகமபூண னென்றெடுத்திக் கொன்றைமுடியா ருருளிமை சிறப்பித்ததாகோட் புலியாரை.

(இ-ள்) வென்றிவெள்ளேறுபாததருளும்—வென்றிவகிய வெள்ளிய இடபத் தைக்கொடியாகக்கொண்டருளும், விமலாதிருக்கோபுரமிறைஞ்சி—சிவபிரானது திரு க்கோபுரத்தைத்தொழுது, ஒன்றுமுள்ளததொடும — ஒருபட்ட திருவுள்ளத்தோடும, அன்பாலுச்சிசூவித்தகரத்தோடும — அன்பிறை சிரசிறகுவித்த திருக்கரத்தோடும, செ ன்றுபுகுபபணிநது—எழுந்தருளி உள்ளேபுகுததுவணங்கி, திருப்பதிகமபூணெண் றெடுத்தது—பூணெண்ணும் முதலையுடைய திருப்பதிகத்தையெடுத்தது, கொன்றைமு டியாருருளிமை—கொன்றைமலரைசூடிய திருமுடியையுடைய சிவபிரான திருவ ருளிணுரிமையைச் சிறப்பித்ததோடு; சிறப்பித்தாகோட்புலியாரை—கோட்புலியானை றாயும் கூடாமணிகளைக் கூட்டத்திலவென்ற கொடிநன்கோட்புலிசெனனி எனச் சிற ப்பித்தருளிநா.—எ-று.

கோட்புலிசெனனி எனறது பட்டபபெயர்-சென்னிகோட்புலி எனற்பாலது கோட்புலிசெனனி என மாறினறது. (சக)

சிறப்பித்தருளுந் திருக்கடைக்காப், பநனிநிடைச்சிங் கடியூவாட பிறப்பித்தெடுத்த பிதாவாகத் தமமைநினைந்த, பெறறியினுள் மறப்பில்வகைச்சிங் கடியபபெனெநேதமமை வைநதருளி நிறப்பொற்புடைய விசைபாடி. நிறைந, வரூளபெற நிறைஞ்சுவார்.

(இ-ள்) சிறப்பித்தருளுந்திருக்கடைக்காப்பதனிநிடை=அவ்வாறு சிறப்பித்துப்பாடியருளிய திருக்கடைக்காப்பில், சிங்கடியாபாபிற்றப்பித்தெடுத்தபிதாவாக=சிங்கடியானொனனும கோட்புலிநாயனா புதலவியைப்பெற்றெடுத்த பிதாவைப்போல, தம்மைநினைந்தபெற்றியிலை=தமமைக்கருகிப் முறைமையினால், மறப்பில்வகைச்சிங்கடியபபெனெறு=சிவபிரானைமறவாத சிங்கடியபபெனெறு, தமமைவைத்தருளி=தமமைவைத்தருளி, நிறப்பொற்புடையவிசைபாடி=இனிமைக்குணத்தாற்சிறந்த திருப்பதிக்கதைப்பாடியருளி, நிறைந, வரூளபெற்றிறைஞ்சுவார்=சிவபிரானது குறைவில்லாத திருவருளைப்பெறறு வணங்குவாராயினா —எ-று. (சஉ)

திருநாட்டியத்தான்குடி-பண்-தக்கராகம்.

திருச்சிற்றம்பலம்

பூணைவதோராவங்கண்டஞ்சேனபுறங்காட்டாடல்கண்டிகழேன் பேணீராகிலுமபெருமையையுணர்வனபிறவேனாகிலுமறவேன காணீராகிலுங்காண்பனெனமனத்தாறகருதீராகிலுங்கருதி நாணெலுமமடிபாடுதெலொழியேனாட்டியத்தான்குடிநம்பி.

கூடாமன்னகைகூட்டத்துவென்றகொடிநன்கோட்புலிசென்னி நாடார்தொல்புகழ்நாட்டியத்தான்குடிநம்பியைநாளுமமறவாச சேடார்பூங்குழற்சிங்கடியபபன்றிருவாளுநனுதைத பாடராகிலுமபாடுமின்றொண்டாபாடநுமபாவமபாறுமே.

திருச்சிற்றம்பலம்.

சுவாமிபெயர்-ரத்தினகிரிநாதர். தேவியா-மலர்மங்கை.

அங்குநின்று மெழுகுநதருளி யளவிலன்பி னுண்மகிழ்ச்செங்கணுதலாராமேவுதிரு வலிவலத்தைச் சோநதிறைஞ்சி மங்கைபாகா தமைப்பதிக்கம் வலிவலத்தைக் கண்டேனென்றெங்குநிகழுகத் தமிழமலை யெடுத்துத்தொடுத்த விசைபுனைவார்.

(இ-ள்.) அங்குநின்றுமெழுகுநதருளி=அத்திருநாட்டியத்தான்குடியினின்று மெழுகுநதருளி, அளவிலன்பி னுண்மகிழ்=அடங்காதபேரன்பினால் திருவுள்ளங்களிப்படைய, செங்கணுதலார்மேவு = சிவந்த நெற்றிக்கண்ணையுடைய சிவபிரான் வீற்றிருந்தருளும், திருவலிவலத்தைச்சோநதிறைஞ்சி=திருவலிவலத்தை யடைந்து வணங்கி, மங்கைபாகாதமைப்பதிக்கம்வலிவலத்துக்கண்டேனெனறு = உமாதேவிபாகராகிய சிவபிரானை வலிவலத்திறகண்டேனென்னும் இயுகியையுடைய திருப்பதிக்கத்தை; எங்குநிக

ழந்தமிழ்மாலையெடுத்து—எவ்விடத்தும் புகழ்மிக்க தமிழ்மாலையாக எடுத்து, தொடுத்த விசைபுனைவார்—கடைய இசையோடு சூட்டுவாராய்.—எ-று. (சக)

நன்றுமகிழுஞ்சம்பந்தர் நாவுக்கரசர் பாட்டுவந்தி ரென்றுசிறப்பித்த இறைஞ்சிமகிழ்ந்தேத்தியருள்பெற்றெழுந்தருளி மன்றினிடையே நடம்புரிவார மருவுபெருமைத் திருவாளுர சென்றுகுறுகிப் பூங்கோயிற் பெருமாள்செம்பொற்கழல்பணிந்து.

(இ-ள்) நன்றுமகிழுஞ்சம்பந்தர்—மிகவும் மகிழ்தற்கேதுவான ஆளுடையபின் னையாரும், நாவுக்கரசர்பாட்டுவந்தோ—வாகீசமுனிவருமாகிய இவர்கள் திருப்பதிகத்தை மகிழ்ந்தோ, என்றுசிறப்பித்த இறைஞ்சிமகிழ்ந்தேத்தி = என்று அத்திருப்பதிகத்தில் சிறப் பித்துவணங்கி மகிழ்ச்சியடைந்து துதித்தது, அருள்பெற்றெழுந்தருளி—திருவருளைப்பெ ற்று அங்குநின்றமெழுந்தருளி, மன்றினிடையே நடம்புரிவார மருவு—சனகசபையின்கண் னிருத்தம்புரிசின்ற சிவபிரான் வீற்றிருந்தருளும், பெருமைத்திருவாளுரசென்றுகுறுகி— பெருமையுடைய திருவாளுரையடைந்து, பூங்கோயிற்பெருமாள்செம்பொற்கழல்பணி ந்து—பூங்கோயிலின்கணவாரும் சிவபிரானது சிவந்த பொன்னிறமான கழலையணிந்த திருவடிகளில் வணங்கி.—எ-று. (சச)

திருவலிவலம்பண்தக்கேசி.

திருச்சிற்றம்பலம்.

ஊனங்கத்துயிர்ப்பாயுயிர்க்கெல்லாமோங்காரத்துருவாகினின்றூனே வானங்கத்தவாக்குமளப்பரியவள்ளலையடியாகடம்முள்ளத தினங்கத்தமுதாகியுள்ளூறுந்தேனைத்தினைத்தற்கினியானே மாணங்கத்தலத்தேந்தவல்லானேவலிவலநதனில்வந்துகண்டேனே.

நல்விசைஞானசம்பந்தனுராவிற்கரைசருமபாடியநற்றமிழ்மலை சொல்லியவேசொல்லியேததுகப்பானைத்தொண்டனென்றியாமையறிந்து கல்லியன்மனத்தைக்கசிவித்துக்கழலடி காட்டியென்கிளைதலையறுகரும வல்லியல்வானவாவணங்கனின்றூனேவலிவலநதனில்வந்துகண்டேனே.

கலிவலங்கெடவாரழலோம்புங்கற்றான்மறைமுற்றனலோமபும வலிவலநதனில்வந்துகண்டேனெனமன்னுநாவலரூர்வன்றொண்ட [ய் றொலிகொளின்னிசைசெநதமிழ்பத்துமுள்ளத்தாலுகந்தேத்தவல்லார்போ மெலிவில்வானுலகத்தவனோத்தவிரும்பிவிண்ணுலகெய்துவாதாமே.

திருச்சிற்றம்பலம்.

சுவாமிபெயர்-மனத்துணைநாதர் தேவியார்-மாயையங்கண்ணி.

இறைஞ்சிப்போந்து பரவையார் திருமாளிகையிலெழுந்தருளி நிறைந்தவிருப்பின்மேவுநா ணீடுசெல்வத்திருவாளுர்புறம்புநணிய கோயில்களும் பணிந்துபோற்றிப் புற்றிடமாயுறைந்தபெருமாள் கழல்பிரியாதோவாவின்பமுற்றிருந்தார்.

(இ-ள்.) இறைஞ்சிப்போந்து—வணங்கிச்சென்று; பரவையார் திருமாளிகையிலெழுந்தருளி—பரவையாச்சியார் திருமாளிகையிலெழுந்தருளி; நிறைந்த விருப்பின்

மேஷநான் = நிறைந்த பேரண்டோடு வீற்றிருந்தருளும் நாளில்; செல்வத்திருவாளாகப் புறம்புரணியம் = மீக்க செல்வத்தையுடைய திருவாளருக்குப் புறம்பேயிருக்கின்ற, கோயில்களும் பணிகளும் போற்றி = திருக்கோயில்களையும் வணங்கித் துதித்து, புற்றிடமாயுறைந்த பெருமான் கழல்பிரியாது = புற்றையிடமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் சிவபுரானது திருவடி களை நீங்காமல், ஓவாவியபுமுற்றிருந்தது = குறையாத பேரான் தழுற்றிருந்தருளினார். — ௭-று (சௌ)

செறிபுன்சடையா திருவாளாக திருப்பங்குணியுத் திரத்திருநாள குறுகவரலும் பரவையா சொடைக்குவிழாவீற் குறைவறுகுக நிறையும் பொன் கொண்டு டணைவதற்கு நினைந்துமபி திருப்புகலூரி னைவாபாதம பணியவெழுத தருளிச்சென்றவ கெய்தினார்.

(இ-ள்) செறிபுன்சடையா = நெருக்கமான புல்லிய சடையை யுடைய சிவபுரானது, திருவாளாக திருப்பங்குணியுத்திரத்திருநாள = திருவாளாகில் பங்குணியுத்திரத்திருநாள, குறுகவரலும் = சமீபமாகவரலும், பரவையா கொடைக்குவிழாவீற்குறைவறுகுக = அதத்திருவிழாவில் பரவையா து ஈகைக்குப்பொருளின்மையால் வருக குறைவை நீக்க, நிறையும் பொன் கொண்டு டணைவதற்குமபி நினைந்து = அதற்கு வேண்டும் பொனைக் கொண்டுவர நமபியாளாக கருதி, திருப்புகலூரி னைவாபாதம பணிய = திருப்புகலூரினகளை வீற்றிருந்தருளும் சிவபுரான திருவடி களை வணங்கும்படி; எழுந்தருளிச்சென்றவ கெய்தினார் = எழுந்தருளிச்சென்று அததிருப்புகலூரையடைந்தார். — ௭-று (சௌ)

சென்றுவிருமபித திருப்புகலூராக தேவாபெருமான் கோயின்மணிமுன்றில் பணிந்து வலங்கொண்டு முதல்வா முன்பு வீழ்ந்திறைஞ்சித் தொன்றுமரபி னடித்தொண்டு தோய்தவன்பிற் றுதித்தெழுந்து நினறுபதிக விசைபாடி. நினைந்தருத்தது நிகழ்விப்பாரா.

(இ-ள்) சென்றுவிருமபி = அவர் எழுந்தருளி விருப்பத்தோடு, திருப்புகலூராக தேவாபெருமான் கோயில் = திருப்புகலூரினகளை வீற்றிருந்தருளும் சிவபுரான திருக்கோயிலிலுள்ள, மணிமுன்றில் பணிந்து வலங்கொண்டு = அழகிய திருமுனறிலில் வணங்கி வலமாகவந்து, முதல்வா முன்பு வீழ்ந்திறைஞ்சி = சிவபுரான திருமுனறே வீழ்ந்து வணங்கி, தொன்றுமரபி னடித்தொண்டு தோய்தவன்பிற்றுதித்தெழுந்து = பழைய முறைமையையுடைய திருவடித்தொண்டமைந்த அன்பினால் துதிசெய்தெழுந்து, நின்றுபதிகவிசைபாடி = அங்கு நின்று திருப்பதிக இசையைப்பாடி, நினைந்தருத்தது நிகழ்விப்பாரா = தம் உளத்து நிகழ்ந்த கருத்தைக் குறிப்பால் வெளிப்படுத்தினவராயினார். — ௭-று.

சிறிதுபொழுது குமபிட்டுச் சிந்தைமுன்ன மங்கொழிய வறிதுபுறம்போத தருளியயன் மடத்திலணையா வனறொண்ட ரறிவுகூராத வனபருட னணிமுன்றிலினே ரருகிருப்ப மறிவண்மையா ரருளேயோ மலாககண்டியில்வர தெய்தியதால்.

(இ-ள்) வனறொண்டா = அவர், சிறிதுபொழுதுகும்பிட்டு = அவ்விடத்துச் சிறிதுநேரம் நினறுவணங்கி, சிந்தைமுன்னமங்கொழிய = தம் கருத்தானது மூடப்பட்டு அச்சிவபுரானிடத்து நின்றுவிட, வறிதுபுறம்போத்தருளி = தாம் தனிமேலுபுறம்பிற் சென்றருளி, அயன்மடத்திலணையார் = அருகிலுள்ள திருமடத்திற்கெல்லாதவராய்; அறிவுகூர்ந்தவன்பருடன் = அறிவுமிக்க அடியார்களோடு, மணிமுன்றிலினே ரருகிருப்ப = அழகிய திருமுற்றத்து ஓர்பக்கவிலிருக்க, மறிவண்மையாரருளேயோ = மான்கன்றையேந்திய

திருக்கரத்தையுடைய சிவபிரான் திருவருள்தானே; மலர்க்கண்டியில்வந்தெய்தியது—
அவாசகு மலாபோலுவ கண்களில் உறக்கம வந்தது.—எ.று. ஆல்-அசை. (சஅ)

துயில்வந்தெய்தத் தம்பிரான் ஞேழாங்குக் திருப்பணிக்குப்
பயிலுஞ்சுமெட பவுகைபல கொணர்வித்துயரம பண்ணித்தே
னையிலுஞ்சுருமபார் மலாசசிகழி முடிமேலணியா வுத்தரிய
வெயிலுத்தியவெண் பட்டதன்மேல் விரித்துப்பள்ளி மேவினர்

(இ-ள்) துயில்வந்தெய்த=நித்திராவர, தம்பிரான் ஞேழா=நமபியாநூர்; அ
ங்குத்திருப்பணிகுப்பயிலும்=அவ்விடத்துத் திருப்பணிக்காக வைத்திருக்கும்; சும
ட்பலகைபல கொணர்வித்துயரம்பண்ணி=சுட்ட செங்கற்பலகை பலவற்றைக்கொண்
வெரும்படி செயலித்துத் திருமுடிக்கு உயரமாக அடுக்கி, தேனயிலுஞ்சுருமபாரமலாச்சி
கழிமுடி=தேனை உண்ணாநிற்கும் வண்டுகள் ஆரவாரிக்கின்ற மலராலாகிய மாலேமுடி
யை, மேலணியா=அதன் மேல் வைத்து; அதன்மேல்=அம்மலே முடியின்மேல், உத்த
ரியவெயிலுத்தியவெண்பட்டுவிரித்து=உத்தரியமாகிய ஒளிவீசும் வெண்பட்டை விரித்
து, பள்ளிமேவினர்=பள்ளிகொண்டருளினர் —எ.று.


சிகழிமுடியென்றது=மாலையின்கற்றை, நாற்றுமுடியென்றும்போலக்கொள்க.
இனி இவ்வாறணி மட்பலகைகொணர்வித் துயரம்பண்ணி அதன்மேல் வெண்பட்டு
விரித்து, சுருமபார்மலாச்சிகழி முடிமேலணியா=திருமுடியை அதன்மேல் வைத்துப்
பள்ளிமேவினா என்றுரைத்தலுமொன்று. (சக);

சுற்றுமிருந்த தொண்டர்களுந் துயிலுமளவிற் றுணைமலர்க்கண
பற்றுசுதுயினீங் கிடப்பள்ளி யுணாநதார்பரவை கேள்வனார்
வெற்றிவிடையா ரருளாலே வேமண்கலலே விரிசுடாசசெம
பொற்றிணகனக மாக்கண்டு புகலூரிறைவ ரருளபோற்றி.

(இ-ள்.) சுற்றுமிருந்ததொண்டர்களுந் துயிலுமளவிற்=நாற்புறமும் நெருங்கியி
ருந்த அடியார்களும் உறங்கும்போது, துணைமலாக்கண்பற்றுந்துயினீங்கிட=மலர்போ
லும் இரண்டுகண்களிலும் சம்பந்தித்த நித்திரா நீங்க, பரவைகேள்வனார்பள்ளியுணர்
ந்தார்=நமபியாநூர் துயிலெழுந்தார், வெற்றிவிடையாரருளால்=அவர் வென்றிதங்
கிய இடபத்தை வாகனமாகக்கொண்டருளும் சிவபிரான் திருவருளால், வேமண்கல்
லே=சுட்ட இட்டிகைகளே, விரிசுடாசசெமபொற்றிண்கண்கமாக்கண்டு=விரித்த ஒளி
வைவீசும் சிவந்த மாற்றுநாத திண்ணிய பொனளுகைகண்டு, புகலூரிறைவரருள்போ
ற்றி=திருப்புகலூரில் வீற்றிருந்தருளும் வர்த்தமானேசரது திருவருளைத்துதித்து.—எ.று.
ஏ-அசை. (க0)

தொண்டருணர மகிழ்ந்தெழுந்த துணைக்கைக்கமல முகைதலைமேற்
கொண்டுகோயி லுட்புக்குக் குறிப்பிலடங்காப் பேரன்பு
மண்டுகாத லுறவணங்கி வாய்த்தமதூர மொழிமலை
பண்டங்கிசையிற் றமமையே புகழ்ந்தென்றெடுத்துப் பாடினார்.

(இ-ள்.) தொண்டருணரமகிழ்ந்தெழுந்து=அடியார்களும் துயில்நீங்க மகிழ்ச்சி
கொண்டெழுந்து; துணைக்கைக்கமலமுகைதலைமேற்கொண்டு=இருகரங்களாகிய தாம
னாமுருளங்களைச் சிரமெற்குவித்துக்கொண்டு, கோயிலுட்புக்கு=திருக்கோயிலினுள்
ளே புகுந்து, குறிப்பிலடங்காப்பேரன்புமண்டு=மதிப்பிலடங்காப் பேரன்பு நிறைந்த;
காதலுறவணங்கி=விருப்போடு நிறைமூச்சாட்டாங்கும் வணங்கி; வாய்த்தமதூரமொழி



பரவையாரதுகு பங்லனி உத்திரத்திலுவிழாநொகலிற்ருப் பொருள்வென்றுத் திருப்புகழைரைப்பணித்து பதிமொரிலையின் ஆலயத்திருப்ப
 டயலிக்கு வரலித்த அலருக்கன தெக்கக்கினை உஉத்திரத் திலையையையா கச்சொது உத்திரை த்தை அழகன்யினு யிரிந்து நித்திரைசொது விழித்
 தெழுந்தலின், அத்தநசொல்லவம் பொநுநசொல்லவம் தெருகுகுகித்தித்தது ஆலயத்திருநொரு பணித்து திருவாரூரைடைத்தது.

மாலை=சிறந்த மதுரமொழிகளாலமைந்த திருப்பதிகமாலையை; பண்டங்கிசையில=பண்ணைமைந்த இசையோடு, தம்மையேபுகழாதென நெடுத்துப்பாடினார்=தம்மையேபுகழாதென்று முதலெடுத்துப்பாடியருளினார்.—எ-று. இவ்விரண்டுக்குளகம். (௬க)

திருப்புகலார் - பண் - கொல்வி.

திருச்சிற்றம்பலம்

தம்மையேபுகழாத் திச்சைபேசினுஞ் சார்வினுந் தொண்டர் தருகிலாப பொய்மமையாளரைப் பாடாதேயெநதை புகலூர்பாடுமின் புலவீரகா ளிமமையேதருஞ் சோறுங்கூறையு மேத்தலாமிடர் கெடலுமா மமமையேசிவ லோகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. (க)

பிடுககிலாதானே வீமனேவிறல் விசயனேவில்லுக் கிவனென்று கொடுக்கிலாதானேப பாரியேயென்று கூறினுங்கொடுப் பாரிலை பொடிக்கொண்மேனியெய புண்ணியன்புக லூர்ப்பாடுமின் புலவீரகா ளடுக்குமேலம ருலகமாள்வதற் கிடாதுமையுற வில்லையே. (உ)

காணியேற்பெரி துடையனேகற்று நல்லனேசுற்ற நன்கிலை பேணியேவிருந் தோமபுமேயென்று பேசினுங்கொடுப் பாரிலை பூணியூண்டுழல் புடசிலமபுநதண புலூர்பாடுமின் புலவீரகா ளாணியாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. (ஈ)

நரைகளபோநதுமெய தளர்நதுமூத்துட னடுகுகிநிற்குமிக் கிழவனை வரைகள்போற்றிர் டோளனையென்று வாழ்த்தினுங் கொடுப்பாரிலை புராவெள்ளேறுடைப புண்ணியன்புக லூர்ப்பாடுமின் புலவீரகா ளரையறையம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. (ச)

வஞ்சநெஞ்சனை மாசமுககனைப பாவினையழக் கில்லியைப் பஞ்சதூட்டனைச் சாதுவேயென்று பாடினுங்கொடுப் பாரிலை பொன்செய்செஞ்சடைப புண்ணியன்புக லூர்ப்பாடுமின் புலவீரகா ணெஞ்சினேயுறுத துஞ்சுபோவதற் கியாதுமையுற வில்லையே. (ரு)

நலமிலாதானே நல்லனையென்று நரைததமாநதரை யினையனையென்றுங் குலமிலாதானேக் குலவனையென்று கூறினுங்கொடுப் பாரிலை புலமெலாமவெறி கமழும்பூமபுக லூர்ப்பாடுமின் புலவீரகா ளலமராதம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. (சு)

நோயனைத்தந தோளனையென்று நொய்யமாநதரை விழுவிய தாயன்றோபுல வேராககெலாமென்று சாற்றினுங்கொடுப் பாரிலை போயுழன்றுகண் சூழியாதேயெநதை புகலூர்பாடுமின் புலவீரகா ளாயமின்றிப்போ யண்டமாள்வதற் கியாதுமையுற வில்லையே. (ஊ)

எள்விழுகதிடம பார்க்குமாகிலு மீக்குமீகில னுகிலும் வள்ளலேயெங்கள் மைந்தனையென்று வாழ்த்தினுங்கொடுப் பாரிலை

புள்ளொலாஞ்சென்று சேருமபூமபுக லூரைப்பாடுமின் புலவீகா
 ளாளறப்பட்டமுந் தாதுபோவதற கியாதுமையுந் வில்லையே. (அ)

கதறிவாநாணைக் கற்றுநல்லனே காமதேனுவை யொகருமே
 முறநிலாதானே முற்றனையென்று மொழியினுங்கொடுப பாரிலை
 பொதநிலாநதைகள் பாட்டரூபபுக லூரைப்பாடுமின் புலவீகா
 ளாநதனாம ருலகமாளவதற கியாதுமையுந் வில்லையே. (ஆ)

தையலாருககோர் காமனையென்றுஞ் சாலநல்லழ குடையனே
 கையுலாவிய வேலனையென்று கழறினுங்கொடுப பாரிலை
 பொய்கைவாவியின் மேதிபாயபுக லூரைப்பாடுமின் புலவீகா
 ளையனாம ருலகமாளவதற கியாதுமையுந் வில்லையே. (ஈ)

செயுவினிற்செழுந் கமலமோங்குதென் புகலூர்மேவிய செல்வனை
 நறவமபூமபொழி னுவலூரனவ னபபகையபபன் சடையனறன்
 சிறுவனவன்றெண்ட னூரனபாடிய பாடல்பததிவை வல்லவ
 றுறவனாடிச் சென்றுசேர்வதற கியாதுமையுந் வில்லையே. (கக)

திருச்சிறற டபலம.

பதிசுமபாடித் திருக்கடைக்காப பணிநதுபாவிப புறமபுபோந்
 தெதிரிலின்ப மிமமையே தருவாரருளபெற நெழுநதருளி
 நிதியின்குவையு முடனகொண்டு நிறையுநதியுந் குறைமதியும்
 பொதியுஞ்சடையா திருப்பனையூர் புகுவாபுரிநான மணிமாபர்.

(இ-ள்.) பதிசுமபாடித்திருக்கடைக்காபபணிந்து=திருப்பதிசுமபாடி அதில்
 திருக்கடைக்காபபையுமமைசது, பரவிபுறம்புபோநது=துதிசதுப் புறமபேசென்று,
 எதிரிலின்பமிமமையேதருவாரருள்பெற்று=ஒபபற்ற இன்பததை இமமையேதரும பி
 ராரூரது திருவருளைப்பெற்று, எழுந்தருளி=அங்குநின்றும் புறப்பட்டு, நிதியின்குவை
 யுமுடனகொண்டு=பொற்குவைகனையும் தமமுடன் எடுத்தகுகொண்டு, நிறையுநதியுந்
 குறைமதியும்பொதியும்=நிறைநத கவகைததியும் குறைந்த இளமபிறையும் தகவியிரு
 கதும், சடையாதிருப்பனையூர்=சடைமுடியையுடைய சிவபிரானது திருப்பனையூரை,
 புரிநான்மணிமாபர்புகுவாரா=முப்புரிநூலையணிகத அழகிய திருமார்பினையுடைய நம்பி
 யானாரர் அடைவாராயினார்.—எ-று. (ருஉ)

செய்யசடையா திருப்பனையூப் புறத்துத்திருக்கூத தொடுககாட்சி
 யெய்தவருள வெதிசென்றவ கெழுநதவிருப்பால் விழுநதிறைஞ்சி
 யையாரங்கிலாடுமா வல்லாரவரே யழகியொன்
 றய்யவுலகு பெறுமபதிசும பாடியருள்பெற் றுடன்போநதார.

(இ-ள்.) செய்யசடையார்=சிவந்த சடைமுடியையுடைய சிவபிரான், திருப
 பனையூப்புறத்து=திருப்பனையூரின்கண, திருக்கூததொடுககாட்சியெய்தவருள்=திரு
 க்கூததொடுக் காட்சிகொடுத்தருள, எதிர்சென்றற்கெழுநதவிருப்பால்விழுந்திறைஞ்
 சி=அத்திருப்பதியின் எதிர்சென்று தநதருவுளத்துதிதத பெருவிருப்பால் நிலமுற
 விழுந்துசாட்டாங்கமாக வணங்கி, அய்யாரங்கிலாடுமாவல்லாரவரேயழகியொன்று=

பிரானர் அரங்கிஷ்கண் ஆடுமாறு வல்லாரவரே || முகியொன்று தாமெடுத்த பதித்செய்ய யளிணிறுதியில வைத்தது; உட்பாவுலகுபெறமபதிசுமபாடி. = உலகும் தற்கேதுவாக விருக்குக திருப்புகும்பாடி, அருளபெறறுடனபோகாரா = சிவபிரான் திருவருள்பெற்று அடியார கூட்டத்தடனே ஆலயத்தினின்றும புறமபேயெழுந்தருளினார். — ௭-று. (100)

திருப்பணையூர் - பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்.

மாடமாளிகை கோபுரத்தொடு மண்டபமவளரும் வளாபொழிற் பாடல்வண்டறையு மபழனத்திருப்பணையூர் தோடுபெய்தொரு காதினிற் குழை தூங்குக தொண்டாக உள்ளிப பாடநின்றாடுமாறு வல்லா ரவரோயமுகியரே.

வஞ்சிநுண்ணிடை மங்கைபங்கினா மாதவாவளரும் வளாபொழிற் பஞ்சின்மெலவடியார பயிலுநதிருப்பணையூர் வஞ்சியுடவளர் நாவலூரன் வனப்பகையபன வன்முண்டன செஞ்சொறகேடகெப்பா ரவரோயமுகியரே.

திருச்சிற்றம்பலம்.

சுவாமிபெயா-சவுந்தரோசா, தேவியாரா-பெரியநாயகி.



வளமல்கியசீர்த்த திருப்பணையூர் வாழ்வாரே தத வெழுந்தருளி யளவிலசெம்பொ னிட்டி கைக ளான்மேனெருங்கி யணியாரூராத தளவமுறுவற பரவையார தமமாளிகையிற புகுத்தாமு முளமன்னியதம பெருமானா தமமைவணங்கியுவந்தணைவார.

(இ-ள்) வளமல்கியசீர்த்த திருப்பணையூர் = வளம் நிறைந்த சிறப்பிணையுடைய திருப்பணையூரின்கண், வாழ்வாரே தத வெழுந்தருளி = வாழும் அடியார்கள துதிசெய்ய அங்குநின்றம எழுந்தருளி, அளவிலசெம்பொனிட்டிகைகள் = மாற்றயாராத செம்பொனலைலமைந்த இட்டிகைகள், ஆண்மேனெருங்கி = சமையாளினமேலெடுக்கப்பட்டது; அணியாரூராத தளவமுறுவற பரவையார தமமாளிகையிறபுகு = அழகிய திருவாரூரின்கணுள்ள முல்லையருட்போலும் பற்களையுடைய பரவைநாசசியார திருமாளிகையிற் செவல, தாமுமுளமன்னியதம்பெருமானாதமமைவணங்கி = நாயனரும் தம திருவுள்ளத்து வீற்றிருந்தருளும் தம் முத்தல்வராகிய புறறிடங்கொண்டாரை வணங்கி அவரது திருவருளைப் பெற்று, உவந்தணைவாரா = மனமகிழ்ந்து பரவையார திருமாளிகையிலெழுந்தருளவாராயினார். — ௭-று.

செம்பொனிட்டிகை = பொற்செவகல் மன்னுதல் = எககாலத்தும் இடையரு திருத்தல். நம்பியாரூரர் திருவுள்ளத்து அன்பின் வழித்தரயகலப்பால நீங்காதிருத்தலின் மன்னிய என்றார். (101)

வந்துபரவைப பிராட்டியார மகிழவைக்கி மருவுநா எகதணூரார் மருங்கணிய கோயிலபலவு மனைநதிறைஞ்சிச் சிந்தைமகிழ விருப்பிடுகெடு தெய்வப்பெருமா டிருவாரூர் முக்திவணங்கி யினிதிருந்தார் முனைப்பாடியுத்தவ காவலனார்.

(இ-ள்.) வந்துபரவைப்பிராட்டியார்மகிழவைகிமருவநான்=பரவையார் திருமாளிகையிற்புகுந்து அவர் மகிழும்படி அங்கு வீற்றிருந்தருளும் நாளில், அந்தணரார் மருங்கு=அழகிய தட்பமுள்ள திருவாரூரினருகில, அணியகோயில்பலவுமணீன்க்கிறைஞ்சி=அணித்தாயுள்ள திருக்கோயில்கள பலவற்றையும் சென்று வணங்கி; சிந்தைமகிழுவிருப்பினொடுமே=திருவுள்ளமகிழப் பெருவிருப்பினோடுமே, தெய்வப்பெருமான்திருவாரூர்முந்திவணங்கி=தெய்வத்தனமையுள்ள தியாகப்பெருமான் வீற்றிருந்தருளும் திருவாரூரையடைந்து வணங்கி, இனிதிருந்தாரமுனைப்பாடியாதங்காவலனா=அங்கு பரவையார திருமாளிகையில் வீற்றிருந்தருளினா திருமுனைப்பாடிநாட்டிலுள்ளார்ககுமுதல்வராகிய நம்பியாரூரா—எ-று. (௫௫)

பலநாளமாவார பரமாதிரு வருளாவிக்கு நின்றும்போய்ச் சிலைமாமேரு வீரனா திருநன்னிலத்ததுச் சென்றெய்தி வலமாவந்து கோயிலினுள் வணங்கிமகிழந்து பாடினா தலமாரகின்ற தண்ணியலவெம மையினனென்னுந் தமிழ்மலை.

(இ-ள்.) பலநாளமாவார=திருவாரூரில் பரவையார திருமாளிகையில் பலநினம் வீற்றிருந்தருளும் நம்பியாரூரா, பரமாதிருவருளாலங்குநின்றும்போய்=சிவபிரான் திருவருளால் அத்கிருப்பதியினின்றும் நீங்கி, சிலைமாமேருவீரனா=மேருமலையை வில்லாகவுடைய சிவபிரான் வீற்றிருந்தருளும், திருநன்னிலத்ததுச்சென்றெய்தி=திருநன்னிலத்துப் பெருங்கோயிலையடைந்து, வலமாவந்துகோயிலினுள்வணங்கி=வலமாகவந்து திருக்கோயிலினுள் வணங்கி, தலமாரகின்றதண்ணியலவெமமையினனென்னுந் தமிழ்மலை=நிலவுலகின்கண் விளங்கியிருக்கும் தண்ணியல வெம்மையினனென்னுந் திருப்புகித்ததை, மகிழ்ந்துபாடினா=திருவுளமகிழந்து பாடியருளினார்—எ-று (௫௬)

திருநன்னிலத்துப்பெருங்கோயில-பண்-பஞ்சமம்.

திருச்சிற்றம்பலம்.

தண்ணியலவெமமையினுன்றலையிற்கடைதோறுப்பலி பண்ணியன்மெனமொழியாரிடக்கொண்டழல்பண்டரங்கன் புண்ணியநான்மறையோமுறையாலடிபோற்றிசைப்ப நண்ணியநன்நிலத்துப்பெருங்கோயினயந்தவனே.

கோடுயாவெங்களிற்றுத்திகழ்கோச்செங்கணன்செய்கோயி னாடியநன்னிலத்துப்பெருங்கோயினயந்தவனைச் சேடியல்சிங்கிதகதைசடையன்றிருவாரூரன் பாடியபத்தும்வல்லார்புகுவாரபரலோகத்துள்ளே.

திருச்சிற்றம்பலம்.

சுவாமிபெயர்-பிரகேசுவரா, தேவியார்-பிரகேசுவரி.

பாடியங்கு வைகியபின் பரமர்வீழி மிழலையினி னீடுமறையான் மேம்பட்ட வந்தணாளர் நிறைநீண்டி ராமுகிழ வவவளவு நடைக்காவணமபா வரடையுடன் மாடுகதளி பூகங்கிரை மலகபணித்தோ ரணநிரைத்து.

(இ-ள்.) பாடியங்குவைகியபின்=திருப்பதிசுரபாடி அவர் அத்திருப்பதியில் வீற்றிருந்தருளியபின்; பரமர்வீழிமிழலையினில்=சிவபிரான் வீற்றிருந்தருளும் திருவீழி

மீழலையென்னுந் திருப்பதியில், நீடுமறையானமேமபட்ட=உயர்ந்த வேதவொழுக்கத் தால மேமபட்ட, அநதணுள்ளிறைநதீண்டி=மறையவாகள சோநது நெருங்கி, நாடும கிழ=அநநாட்டுள்ளாரா மகிழும்படி, அவ்வளவுநடைக்காவணம்பாவாடையுடன்=அவ் ளுடொல்லேமுதல நடைப்பநதா பாவாடையோடு, மடுகதலிபூகநீர்மைமலக=இருமருங் கும வாழைகமுக்கள வரிசையாக நெருங்க, மணிததோரண்கிணாதது=அழகிய மகரதோ ரணங்களை வரிசையாகத்தூக்கி --எ-று (௫௭)

வநதுநம்பி தமமையெதிரா கொண்டுபுககார மற்றவருளு சிநந்தமலநதது திருவிழி மிழலையிறைஞ்சி சேண்விசம்பியின் முடநையிழிநத மொய்யொளிசேர கோயிறன்னை முனவணங்குப் பநதமறுககு நமபெருமான பாதமபரவிப பணிகினுரா.

(இ-ள) வநதுநம்பிதமமையெதிராகொண்டுபுககார=நம்பியாரூரரிடைசசென று அவரை எதிராகொண்டழைத்துச்செனளுக்கள, மறறவரும=அநநம்பியாரூரரும, சிந தைமலநததுதிருவிழிமிழலையிறைஞ்சி=இதயமலா து திருவிழிமிழலையெ வணங்கி, சே ண்விசம்பியைமுந்தையிழிநத=உயர்ந்த விண்ணலகினினைநத திருமால் ஆணையால் மூன ளுள்ளிறங்கிய, மொய்யொளிசேரகோயிறனைமுனவணங்கி=மிகத ஒளியினையுடைய விமானககோயிலை முன்னே வணங்கி, பநதமறுககுநமபெருமான் பாதமபரவிபபணிகின் று=ஆணவாதி பாசங்களின் தகைவை நீக்கியருளுந நமமுதலவரது திருவடிகளைத் துதித்து வணங்குவாராயினா.--எ-று இவ்விரண்டுங் குளகம. (௫௮)

படங்கொளரவிற னுயிலவோனும் பதுமததோனும் பரவரிய விடங்கனவிண்ணோ பெருமாளை விரவுமபுளக முடனபரவி யடங்கல்விழி கொண்டிருநதீ ரடியேனுக்கு மருளுமெனத தடங்கொளசெஞ்சொற் றமிழ்மலை சாதநியங்குச் சாருநான்.

(இ-ள்) படங்கொளரவிறுயில்வோனும்=அவா படம்பொருங்கிய சேடசய தைதிற பள்ளிகொளருந திருமாலும், பதுமததோனும்பரவரிய=தாமரைமலரில் வீற றிருநதருளும பிரமணம் துதித்தநகரிய, விடங்கனவிண்ணோபெருமாளை=ஒளிவடி வாய நிறைநத திருமேளியையுடைய சிவபிரானை, விரவுமபுளகமுடன்பரவி=திருமே னியிறகலநத உரோமாளுசிதவகனோடு துதித்து, அடங்கல்விழிகொண்டிருநதீரடியே னுக்குமருளுமென=அடங்கல்விழிகொண்டரடியேறகு மருளுதிரே பெனுரு செய்யு ளிறுதியையுடைய, தடங்கொளசெஞ்சொற்றமிழ்மலைசாததி=பெருமைமிகத செஞ் சொல்லாலாகிய திருப்பதிக்கமலையைப்பாடி, அவகுச்சாருநான்=அததிருப்பதியில் வீற றிருக்குமநாளில்.--எ-று (௫௯)

திருவிழிமிழலை-பண்-சீகாமரம்

திருச்சிறமபலம.

விடங்கொண்மாயிடறற் றாவளனைசசருளொன்றிடவிட்டகாதினீர்வென்று திடங்கொளசிநதையினாகலிகாககுநதிருமிழலை மடங்கல்பூண்டவிமான முமண்மிசைவநதிழிசசியவானநாடடையு மடங்கல்விழிகொண்டரடியேற்குமருளுதிரே.

வேதவேதியர்வேதநீதியரோதுவாராவிரிநீயிழலையு ளாதிவிழிகொண்டரடியேறகுமருளுகெனறு

நாதகீதம்வண்டோதுவார்பொழினுவலூரன்வன்றொண்டனறமமிழ்
பாடமோதவல்லாபரனோடுகடுகுவவோ.

திருச்சிற்றமபலம்.

வாசியறிந்து காசளிக்க வல்லமிழலை வாணர்பாற
தேசமிக்க திருவருண்முன பெற்றுத்திருவாளு சியத்தடிகள
பாசமறுத்தாட கொள்ளுநதாள பணிநதுபொருவ னொன்னு
மாசில்பதிகம பாடியமாத தரிசிறகரைபபுத தூரணைநதார.

(இ-ள்.) வாசியறிந்துகாசளிக்கவல்லமிழலைவாணாபால்=அவா காசளிகருந்
கால் இக்காச வாசியுடைத்தெபபையறிந்து ஆளுடையபிள்ளையாருக்குக கொடுக்கவ
ல்ல திருவீழிமிழலையையுடைய சிவபிரானிடத்து, தேசமிக்கதிருவருண்முனபெற்று=
ஒளிமிக்க திருவருண் முன்னே பெற்று, திருவாஞ்சியத்தடிகள்=திருவாஞ்சியமென
னுத் திருப்பதியில் வீற்றிருந்தருளுஞ் சிவபிரானது, பாசமறுத்தாட்கொள்ளுநதாள்பணி
நது=மலமாயாகன்மங்களை நீக்கிச் சாரதாராயடிமைகொண்டருளும திருவடிகளை
வணங்கி, பொருவனொன்னுமாசில்பதிகமபாடியமாந்து=பொருவனொன்னு முதலே
யுடைய குற்றமற்ற திருப்பதிகமபாடி வீற்றிருந்து, அரிசிற்கரைபபுத்தூரணைநதார=
அரிசிற் கரைப்புத்தாரை யடைந்தருளிநார.—எறு

வாசியறிந்து காசளித்தல் என்பது-ஆளுடையபிள்ளையாருக்குப் பாடுந தொண்டு
ஒன்றுநோக்கி வாசிபடக காசளித்த சரிதம். இதை அவர் புராணத்தாலுணாக மூாச்
காமோகம்-பிரகராமோகம் என்னும் இருவகை மறபபை வினைகம அகவருளாகிய
அஞ்ஞானத்தை யோட்டும் அநதரங்க ஒளியாதலின தேசமிக்க திருவருள எண்கூர் (கூ)

திருவாஞ்சியம்-பண்-பியந்தைக்காந்தாரம்.

திருச்சிற்றமபலம்.

பொருவனாபுரிநூலாபுணாமுலையுமையவளேயு
மருவனாமருவாபால்வருவதுமில்லைமமடிக
டிருவனாபணிநதேத்துத்திருவாஞ்சியத்ததுறையு
மொருவனாடியாரையுமுண்ணைநலியவொட்டாரோ
செநவெங்ககழனித்திகழ்திருவாஞ்சியத்துறையு
மினனலங்கலஞ்சடையெமயிறைவனதறைகழல்பரவும
பொன்னலங்கலநனமாடபொழிலணிநாவலூரன்
பன்னலங்கலநன்மலைபாடுமினபுத்தருளீரோ.

திருச்சிற்றமபலம்.

செழுநீரநையூர் நிலவுதிருச சித்திச்சரமம பணிநதேத்தி
விழுநீரமையினிற் பெருநதொண்டா விருப்பினோடு மெதிரகொள்ள
மழுநீடிளமான கரதலத்தி னுடையாதிருப்புத் தூர்வணங்கித்
தொழுநீரமையினிற் றுத்தித்தேத்தித் தொண்டர்சூழ வுறையுரார்.

(இ-ள்) செழுநீர்நறையூரிலவவு = அவர் குளிர்நத நீர் வளந்தங்கிய திருநறையூரின் கண விளங்கும், திருச்சித்தீச்சரமும்பணிந்தேததி = திருச்சித்தீச்சரமென்னும் திருப்பதியையும் வணங்கிசதுதிதது, விழுநீர்மையினிற் பெருந்தொண்டர் = வணங்கிய பத்திமையிறை பெரிய தொண்டர்கள், விருப்பினேடுமெதிகொள்ள = பெருவீரப்பேரமென எதிகொண்டுவர, மழுவுவாடிளமானகரதலத்திலுடையாரா = மழுவுவாடி மானகன்றைத் திருக்கரத்திலேந்திய சிவபிரான வீற்றிருந்தருளும், திருப்புத்தூர்வணங்கி = திருப்புத்தூரை வணங்கி, தொழுநீர்மையினிற்றுத்தித்தேததி = வணங்கு மியல்போடு வணங்கிசதுதிதது, தொண்டாருழவுறையுநான் = அடியார்கள தமமைச்சுழுமபடி வீற்றிருந்தருளும் நாளில் — எ-று

திருப்புத்தூரைடந்தானொன்று முதற்செய்யுளினிற்றுக்ககட்குறித் திருச்சித்தீச்சரமும்பணிந்தேததித் திருப்புத்தூர் வணங்கியுறையுநாளென்று முடித்ததனால் அரிசிற்கரைப்புத்தூரின ஓபாலுள்ளது திருநறையூர் சித்தீச்சரமென்பது பெற்றும். (சுசு)

திருநறையூர்ச்சித்தீச்சரம்-பண்-கவுசிகம்.

திருச்சிறமபலம

நீருமமலருநிலவஞ்சடைமே
 ஊருமமரவமமுடையானிடமாம
 வாரும்மருவீமணிபொனகொழித்துச்
 சேருநறையூர்ச்சித்தீச்சரமே.
 போராபுரமெய்புனிதனனமருளு
 சீராரநறையூர்ச்சித்தீச்சரததை
 யானூரனசொலலிவைவலவாக
 ளேராரிமையோருலகெயதுவரே.

திருச்சிறமபலம.

சுவாமிபெயர்-சித்தநாதேச்சரம், தேவியார்-அழகாம்பிகை.



புனிதனாமுன் புகழ்ததுணையாக கருளுநதிறமும் போற்றிசைத்து முனிவார்போற்ற வெழுந்தருளி மூரிவெள்ளக கங்கையினிற் பனிவெண்டிங் ளணிசடையார் பதிகளபலவம் பணிநதுபோர்தினியநினைவி லெய்தினு ரிறைவாதிருவா வடுதுறையில.

(இ-ள்) புனிதனாமுன்புகழ்ததுணையாக கருளுநதிறமும் போற்றிசைத்து = சிவபிரான் முன்னிலை புகழ்ததுணையானருக்கு அத்திருப்புத்தூரில் படிக்காச கொடுத்த கருணையையும் திருப்பதிகத்தில துதிதது, முனிவார்போற்ற வெழுந்தருளி = அடியர் குழாவகள் துதிக்க அங்குநின்றம் எழுந்தருளி, மூரிவெள்ளகங்கையினில = வலிய வெள்ளநீராகிய கங்கையினில, பனிவெண்டிங்குளணிசடையார் = குளிர்நத வெள்ளிய இளமயிறையணிகத சடைமுடியையுடைய சிவபிரானது, பதிகளபலவம்பணிநதுபோந்து = பல திருப்பதிகளையும் வணங்கிசென்று, இறைவாதிருவாவடுதுறையில = அவர் வீற்றிருந்தருளும் திருவாவடுதுறையை, இனியநினைவிலெய்தினார் = இனிய கருத்தோடு மடைந்தார. — எ-று. இவ்விரண்டு குளகம். (சுஉ)

அரிசி நகரைப்புத்தூரா - பண - இந்தளம்.

திருச்சிறறம்பலம்

மலைசூமகளஞ்சமதகரியையுரிததீரரிததீரவருமுப்புரங்கள் [ழியீர்
சிலைகருங்கொலைசேவுகூதேறந்ருழியீர் சில்பலிககிலடொறுஞ்செவ்வொ
சிலைஉகொடபுக்கரிமருபபுமிடறிககலவமயிறபீசியுங்காரகிலு
மலைகருமுபுனலசேரரிசிறறெனகரையழகாரதிருப்புத்தூரழகனீரே.

அகத்தடிமைசெய்யுமநநனன் றுனரிசிம்புனல் கொண்டு வந்தாடடுகின் றுன்,
மிகத்தளாவையதிககுடத்தைபுதுமமுடிமேல்விழுத்திட்டிருநுகரு நலும
வகுத்தவனுக்குநீத்தறபடியுமவருமென்றொருகாசினீ நின்றனறிப்
புகழ்ததுணைகையகசசெய்துகநீரொழிலாரதிருப்புத்தூரபுனிதனீரே.

காரூமழைபெய்துபொழியருவிககழையோடகிலுந்திடடிருகரையும்
போரூரினபுனலசேரரிசிற்றெனகரைப்பொழிலார திருப்புத்தூரபுனிதாத
மமை, யாரூரனருநதமிழைநதினொடைநதழகாலுரைப்பாசருங்கேடபவ
ருஞ், சீரூரநருதேவாகணங்கொடுமிணங்கசசிவலோகமதெய்துவரே.

திருச்சிறறம்பலம்.

வீளங்குந்திருவாவடுதுறையின் மேயாரகோயில் புடைவலங்கொண்
டுளங்கொண்டுருகு மன்பினுட னுளபுககிறைஞ்சி யேத்தவார
வளங்கொளபடுக மறையவனென் றெடுநதுவளவன் செங்கணன்
றளங்கொளபிறப்பஞ் சிறப்பித்ததுத தமிழ்ச்சொனமலை சாததினூ.

(இ-ள்) வீளங்குந்திருவாவடுதுறையின்மேயாரகோயில்மகிமைவீளங்கிய திருவாவடு
துறையினகண் வீற்றிருந்தருளும் சிவபிரானது, கோயிலபுடைவலங்கொண்டு==திரு
ககோயிலை வலபாகவந்த, உளங்கொண்டுருகுமன்பினுடன==அவரைத் தியானித்த
ககொண்டு உருகாநின்ற பேரனபுடனே, உளபுககிறைஞ்சியேத்தவார==ஆலயத்தினு
ள்ளே புகுந்து வணங்கித்ததிக்கும நம்பியாரூரர், வளங்கொளபடுகமமறையவனென்
றெடுத்தது==சொலவளம் நிறைந்த திருப்பதிகத்தை மறையவனென்று முதலிலெ
டுத்து, வளவனசெங்கணன்==கோசசெங்கட்சோழனது, தளங்கொள பிறப்பஞ்சிற
ப்பித்தது==வீளக்கமான பிறப்பையுஞ் சிறப்பித்தது, தமிழ்ச்சொனமலைசாததினூ==தமிழ்
சொல்லாலாகிய திருப்பதிகமாலையை உணர்ந்தாரா --எ-று (கூரு)

திருவாவடுதுறை-பண-தநகேசி.

திருச்சிறறம்பலம்

மறையவனொருமாணிகவந்தலையவாராமயவனூரியாகிறுத்தக
கறைகொளவேலுடைககாலனைககாலாறகடந்தகாரணங்கண்டுகண்டடியே
னிறைவனெமபெருமானென்றெப்போதுமேத்தியேத்தினின்றஞ்சலிசெய்து
னறைகொளசேவடிக்கனபொடுமடைந்தேனுவடுதுறையாதியமமானே.

தெருண்டவாயிடைநூல்கொண்டுசிலநகிததிரப்பநதாசிக்கெனவியற்
றச், கருண்டசெஞ்சடையயதுதன்னைச்சோழனாக்கியதொடாசகிகண்டடி.

யேன், புரண்டுவிழுகதுசினபொன்மலாபாதம போற்றிவோற்றியெனறன்
பொடுபுலமபி, யருண்டென்மேல்வினைககஞ்சிவநதடைநதேனுவடுதுறையா
தியமமானே.

ஒக்கமுப்புரமோங்கெரி தூவவுனனை முன்னியமுக்கி ஸ்சரணம
புககுமறறவாபொனனுலகாளபபுகழினு லருளியநபமையறிந்து
மிககரினகழலேதொழுதரறறிவேதியாவாதிழுநீற்றினனாரயில
அச்சுணிகதெவமமானுனையடைநதேனுவடுதுறைபாதிமெமமென

திருச்சிற்றம்பலம்.

சாததியங்கு வைகுநாட் டயங்குமனப ருடன் கூடப
போத்துமிறைஞ்சி யருளபெற்றுப பெண்ணோபாகந, தண்ணலா
தீரநதபபொன்னிந தென்கரைமேற் நிகழுரபதிசுள் பலபணிநது
முாத்தியாராம மிடைமருதை யடைநதாரமுனைப்பா டிததலைவா.

(இ-ள்) சாததியங்குவைகுநாள=திருப்பதிகமாலையைச்சாததி அவ்விடத்து வீ
ற்றிருந்தருளும் நாளில், தயங்குமனபருட்கூட=விளங்குந அடியாரோடுகூட, போர்
ததுமிறைஞ்சியருள்பெற்று=மினடும் ஆலயத்திறசெனறு வணங்கிச் சிவபிரான திருவ
ருளபெற்று, பெண்ணோபாகததண்ணலா=உமாதேவியை ஒருகூற்றிலுடைய முதல்
வா வீற்றிருந்தருளும், தீரநதபபொன்னிநதென்கரைமேல்=காவிரிநதியின தென்கரை
யில, திகழுமபதிகளபலபணிநது=விளங்கியிருக்கும் பல திருப்பதிகளை வணங்கி, மூர்
ததியாராமமிடைமருதை=சிவபிரான வீற்றிருந்தருளும் திருவிடைமருதாரா, அடை
ந்தாரமுனைப்பாடிததலைவா=மயியாரூரடைந்தாரா —எறு

காவிரிநதியுந தீரநதவகளில ஓனரூதவின் தீரநதபபொன்னி எனரூா. (சுசு)

மன்னுமருதி நமர்நதவரை வணங்கிமதுரச் சொன்மலாகள
பணனிப்புனைநது பணிகதேத்திப் பரவிப்போநது தொண்டருட
னநநபதியி லிருநதகல்வா ரரனாதிருநா கேச்சரத்தை
முன்னிப்புக்கு வலவ்கொண்டு முதலவாதிருந்தாள வணங்கினா.

(இ-ள்.) மன்னுமருதினமாந்தவரைவணங்=நிலைபெற்ற திருவிடைமருதாரின
கண வீற்றிருந்தருளும் சிவபிரானை வணங்கி அவாககு மதுரச்சொன்மலாகள்பணனிப
புனைந்து=மதுரமாகிய சொன்மலாகளால் தொடுத்தப பாமால்கூட்டி, பணிகதேத்திப
பரவிப்போநது=நிலமுறவணங்கித் துதித்துச்செனறு, தொண்டருடனநநப்பதியினி
ருந்தகல்வாரா=திருக்கூட்டத்ததுடன் அததிருப்பதியினினதும் நீங்கும் மயியாரூரா, அ
ரனாதிருநாகேச்சரத்தை=சிவபிரான வீற்றிருந்தருளும் திருநாகேச்சரமென்னும் திரு
ப்பதியை, முன்னிப்புக்குவலவகொண்டு=கருதித் திருக்கோயிலுக்குட்புகுநது வலமா
கவநது, முதலவாதிருந்ததாள்வணங்கினா=அவகு சிவபிரான் திருவடிகளைவணங்கினா.

பெருகுமபதிகம பிறையணிவா ணுதலாள்பாடிப் பெயுந்ந்துகிறை
திருவின்மலியுரு சிவபுரத்துத் தேவாபெருமான கழல்வணங்கி
யுருகுஞ்சிந்தை யுடன்போநதே யுமையோர்பாகர் தாமகிழ்நது
மருவுமபதிகள பிறபணிநது கலையநல் லூர மருங்கணைந்தார்.

(வி-ள) பெருக்கும்பதிகம்பிறையணிவாணுதலானபாடிப்பெயர்ந்து=அவர் மேன்மை மிகப் பிறையணிவாணுதலானொன்னும முதலையுடைய திருப்பதிகத்தைப் பாடியருளி அந் குறினறும் நீங்கி, நிறைதிருவினமலியும்=நின்றநத செலவததால மிக்க, சிவபுரநததுதேவாபெருமானகமலவணங்கி--சிவபுரத்தினகணவாழும் சிவபிரான திருவடிகளை வணங்கி, உருகுஞ்சிகளைத்துடனப்போந்து=கணிந்துருகாநின்ற திருவுளத்தோடு அவருநின்ற யெழுந்தருளி, உமையோபாப்காதாமகிழந்தமருமம்=அச்சிவபிரான மகிழந்து வீற்றிருந்தருளும், பதிகப்பலபணிந்து=பலதிருப்பதிகளையும் வணங்கி, கலையநல்லூராமருங்களைந்தாரா=திருக்கலையநல்லூரொன்னுநதிருப்பதிகையடைந்தாரா.--எ-று. ஏ-அசை.

திருவிடைமருதூர்-பண் - தக்கேசி.

திருச்சிறறம்பலம்.

கழுதைகுங்குமநானகமநதெய்தநாறகைப்பாபாழ்புகமற்றதுபேர்லபபழுதநானுழன்றுளநதமொறிப்படுசுழிதநலைப்படடனனெநதாயழுதுநீயிருந்தெனசெய்திமனனேயங்கணுவரனேயெனமாட்டாவிழுதையெனுககோருயவகையருளாயிடைமருதுறையெந்தைபிரானே.

அரைக்குஞ்சநநநதேதோடகிலுநதியைவனஞ்சமநதாரத்திருபாலுமிரைகுங்குமகாரிநதெனகரைதனமேவிடைமருதுறையெந்தைபிரானேயுரைகுமுரனெளிதிகழமாலையுள்ளத்தாலுநகதேததவல்லாரகணபபுழுப்பொடுடலைபுமின்றிநாதனசேவடிநணுவாதாமே.

திருச்சிறறம்பலம்.

திருநாகேச்சரம்-பண்-பஞ்சரம்.

திருச்சிறறம்பலம்

பிறையணிவாணுதலானுமையாளவளபேழகணிககநிறையணிநெஞ்சனுங்ககலமாலவிடமுண்டதெனனேகுறையணிவொல்லையுமலையனைநதுகுளிராமாதவிமேறசிறையணிவண்டுளசோதிருநாகேச்சரத்தானே.

கொயநனைவண்டாரதற்குயிலுமமயிலுமபயிலுநகெங்கண்பூம்பொழிலுமுதிருநாகேச்சரத்தானேவங்கமலிகடல்குழுவயனுவல்லூரனசொன்னபங்கமிலபாடலவல்லாரவாரதமவினைபறற்றுமே.

திருச்சிறறம்பலம்.

சுவாமிடெயா-சணபகாரணியா, தேவியா-குன்றமுலைநாகி

செமமைமறையோ திருக்கலைய நல்லூரிறைவா சேவடிககீழ்முமமைவணககம பெறவிறைஞ்சி முனப்புரவித தொழுதெழுவார் கொமமைமருவு குருமபைமுலை யுமையாளென்னுந திருப்பதிகமெய்மைபுராணம் பலவுமிகச் சிறப்பித்திசையின விளம்பினார்.

(இ-ள்.) செழ்மைமறையோ திருக்கலையாலவூரினரல் சேவழி னீழ் = செப்பா கிய மறையவர்கள்வாழும் திருக்கலையாலவூரினர்கண் வீற்றிருந்தருளும் சிவபிரான் திரு வடிக்கீழ், மும்மைவணக்கம் பெறவிறைந்தீசி = முக்கரணங்களும் ஒருமைப்படிச் சிர மேற் கரங்கூப்பி, முன்புபாவிதொழுதெழுமவா = திருமுன்னே நின்று துதித்து நில முறவணங்கி யெழுதின்ற நமபியாடீரா, கொமைமருவகுருமைபமுழையுமையானென் னும் = குருமை முலைமலாககுழவியென்னுந் திருப்பதிகத்தை, மெய்மைப்புராணம் பலவுமிகச்சிறப்பித்து = மெய்மையான புராணங்களிற்கூறும் பல சரித்தரையும் மிக வும் சிறப்பித்து, இசையின்விளம்பிரா = இசையோடு பாடியருளிரா

புராணசரிதங்களாவன் — பாப்பதியா திருமணம், சலந்தரனுடலப்பிளந்த சக் கரத்தைச் செங்கணமாலுக்கீதல் முதலிபன முக்கரணங்கள் = மனமவாககுராயம் - அ வை புலன்வழித்தாய் இறைஞானமில்லாராய்ந்ததது சன் வசமாகும், இறைஞான முடையாக்குத தனவசமின்றி அவாவசமாய் ஒருபபட்டி நிறகுமாதவினவணக்கம்பெற இறைஞ்சி என்ரா.

திருக்கலையால் லூர்-பண்-தக்கராகம்.

திருச்சிறந்தமபலம்.

குருமைமுலைமலாககுழவிகொண்டதவநண்டுதிற்ப்பிடுகுடுசென் றவடன்குணத்தினைநனகறிந்து, விருமபுலாவகொடுந்தவளவேடடருளிச் செய்தவிண்ணவாகோன் கண்ணுதலேரன்மேவியலூர்வினவி, வருமபருகேச ருமபருவவறுபதமபண்பாடவணியில் கண்டமாமெணிப்பாழில்குழயவின, கருமபருகேசருங்குவளைகண்வளருங்கழனிசுநடலங்கண்முகமலருங்கலையந லலூர்கானே.

தண்புனலுமவெண்மதியுநதாங்கியசெஞ்சடையனமுமையோன்றலைக லனாகாமரமுனபாடி, யுன்பலி கொண்டுழலபரமனுறைபுமுாநிறைநீரொழு குபுனலரிசிவின்றென்கலையால்லூரத்தனை, நண்புடையநசடையனிசைஞா னிசிறுவனாவலாகோனூரனாவினடந்துரைசெய, பண்பயிலுமபததுமிவை பருதிசெய்துநித்தமபாடவல்லாரல்லொடுபாவயிலாதாமே.

திருச்சிறந்தமபலம்.

சுவாமிபெயா-அமுதகலைநாதா, தேவியா-அமுதவல்லியமமை.

அங்குநின்று திருக்குடமுக கணைநதுபணிந்து பாடிப்போய் மங்கைபாகா வலஞ்சுழியை மருவிப்பெருகு மன்புருகத் தங்குகாத லுடனவணங்கித் தமிழாறபாசி யரசினுககுத் திங்கண்முடியா ரடியளிந்த திருநல்லூரைச் சென்றனைநதார்

(இ-ள்.) அங்குநின்று திருக்குடமுககணைநது = அவா அத்திருப்பதியினின்றும் நீங்கித் திருக்குடந்நையயடைந்து, பணிந்து பாடிப்போய் = வணங்கித் திருப்பதிகம் பாடிச்சென்று, மங்கைபாகாவலஞ்சுழியைமருவி = சிவபிரான் வீற்றிருந்தருளும் திருவ லஞ்சுழியையடைந்து, பெருகுமன்புருகு = மிக்க அன்பால் திருவுள்ளமுருகு, தங்குகாத லுடனவணங்கி = நிலைபெற்ற பேரனபோடுபணிந்து, தமிழாறபாசி = திருப்பதிகத்தாற் றுகித்து, அரசினுககுத்திங்கணமுடியாரடியளித்தது = ஆண்டவரசுககுச் சிவபிரான் திரு

வடிருட்டிய, திருநல்லூரைச்சென்றனைநதா=திருநல்லூரென்னுந் திருப்பதியைய டைநதா — ௭-று.

அடிடளித்தமை=“உன்னுடையநினைப்பதனைமுடிக்கின்றேமென்றவாதஞ், சென்னிமிண்சபாசமலர்குட்டினைசிவபெருமான” எனனும்திருநாவுக்கரசுநாயனாப்புராண சசெய்யுளாலுணாக (9௫)

நல்லூரிறைவா கழல்போற்றி நவீன்றுகடுவு நம்பாபதி
யெல்லாமிறைஞ்சி யேதகிப்போந் திசையாறபபவுக தமமுடைய
சொல்லுதியமா வணிந்தவாநம சோற்றததுறையின் மருங்கெய்தி
யல்லூரகண்டா கோயிலினு ளடைந்துவலங்கொண் டடிபணிவார.

(இ-ள்) நல்லூரிறைவாகழல்போற்றிநவீன்று=அவா நல்லூரினகண வாழும் சிவபிரான திருவடிக்களைத்ததித்த, நடுவுநம்பாபதியெல்லாமிறைஞ்சியேத்திப்போநது =அதனிடையிலுஞ் சிவபிரான வீற்றிருந்தருளும் திருப்பதிக்கெல்லாம் வணங்கித் துதித்தபபோய், இசையாறபபவுகதமமுடையசொல்=இசையோடு வணங்குந் தமமு டைய திருப்பதிக்கதை, ஊதியமாடணிந்தவாதம=பொருளாக அணிந்த சிவபிரானது, சோற்றுத்ததுறையின் மருங்கெய்தி=கிருச்சோற்றுத்ததுறையினகண்டைநது, அல்லூராக ண்டாகோயிலினுளடைநது=நீலகண்டத்தையுடைய சிவபிரானெழுந்தருளியிருக்குந் திருக்கோயிலினுட்புகுத்த, உலங்கொண்டடிபணிவார=வலமாகவநது அவா திருவடி களைவணங்குவாராயினா — ௭-று (9௬)

அழனீரொழுதி யனையவெனு மஞ்சொற்பதிக மெடுந்தருளிக்
கழனீடியவன் பினிறபோற்றுக காநலகூரப பரவியபின
கெழுநீரமையினி லருளபெற்றுப போந்துபரவை யாகேளவ்
முழுநீறணிவா ரமாகதபதி பலவுமபணித்து முன்னுவார.

(இ-ள்) அழனீரொழுகியனையவெனும்=அவா அழனீரொழுகியனைய என் னும் முசலையுடைய, அஞ்சொற்பதிகமெடுத்தருளி=அழுகிய சொல்லாலமைந்த திருப்ப திக்கதைப்பாடியருளி, கழனீடியவன்பினிற்போற்றும்=திருவடிக்களை மிக்க அன்பாற் றுதிசெய்யும், காநலகூரபரவியபின=விருப்பானது மீகூரத்ததித்தபின, கெழுநீர மையினிலருள்பெற்றுப்போநது=பொருந்து முறைமையால திருவருள்பெற்று அங்கு நினைறும் புறப்பட்டு, பரவையாகேள்வா=நம்பியாருரா, முழுநீறணிவாரமாகந்த=திரு மேனிமுழுதம் திருவெண்ணீறணித்த சிவபிரான் வீற்றிருந்தருளும், பதிபலவுமபணிந தமுன்னுவாரா=பல திருப்பதிகளையும் வணங்கிச்செவ்வாராயினா. — ௭-று. (97)

சோற்றுத்துறை-பண்-கவுசிகம்.

திருச்சிறமபலம.

அழனீரொழுகியனையசடைய
முழையீருரியுமமுடையானிடமாங்
கழுநீரமுத்ததுங்கனகக்குவையுஞ்
சுழனீரப்பொனனிச்சோற்றுத்ததுறையே.

சுற்றாதருநீர்ச்சோற்றுத்துறையுண்
முற்றாமதிசோமுத்தவன்பாதத

தற்றூரடி யாரடிநாயூரன்
சொற்றூனிவைகற்றூந்துன்பிலரே.

திருச்சிற்றம்பலம்.

சுவாமிபெயா-தொலையாசசெல்வர், தேவியார்-ஒப்பிலாம்பிகை.

தேவர்பெருமான் கண்டியூர பணிநதுதிருவை யாறதனை
மேவிவணங்கிப் பூநதுருத்தி விமலாபாதந தொழுதிறைஞ்சிச்
சேவில்வருவார திருவாலம பொழிலிறசோகது தாழநதிரவு
பாவுசயனத தமாந்தருளிப பள்ளிகொள்ளக கனவினகண்

(இ-ள்) தேவாபெருமான் கண்டியூர்பணிந்து=தேவாகரு முதல்வராகிய சிவ பிரான வீற்றிருந்தருளும் திருக்கண்டியூரை வணங்கி, திருவையாறதனைமேவிவணங்கி=திருவையாற்றையடைந்து பணிந்து, பூநதுருத்திவிமலாபாதநதொழுதிறைஞ்சி= திருப்பூநதுருத்தியினகண் வாழும் சிவபிரான திருவடிகளை வணங்கித்ததித்து, சேவில வருவார்திருவாலம்பொழிலிறசோகதுதாழநது=இடபவாகனத்திற காட்சிகொடுத்தருளும் அப்பிரானா வீற்றிருக்கும் திருவாலங்குடியிறசென்று வணங்கி, இரவுமேவுசயன ததமாந்தருளி=அனநிரவுபொருந்திய சயனகதிலெழுந்தருளி, பள்ளிகொள்ளககனவின கண்=பள்ளிகொள்ளருங்கால அவா கனவினிடத்து—எ-று (எக)

மழபாடியினில் வருதற்கு நினைக்கமறந்தா யோவென்று
குழகாகியதங் கோலமெதி காடடியருளக் குறித்துணாநது
நிழலாரசோலைக் கரைப்பொனனி வடபாலேறி பெடுமாட
மழகாவிதி மழபாடி யனைந்தாரமபி யாறார்.

(இ-ள்) மழபாடியினில்வருதற்கு=திருமழபாடியில் நீ வருதற்கு, நினைக்க மறந்தாயோவென்று=நினைக்க மறந்தையோவென்று, குழகாகியதங்கோலமெதிகாட்ட டியருள=இளமையாகிய தந்திருக்கோலத்தை தரிசிப்பிக்க, குறித்துணாநது=தரிசித் துணாநது, நிழலாரசோலைக்கரைப்பொனனிவடபாலேறி=நிழலாரநத சோலையினையு டைய காவிரிவடக்காயிலேறி, பெடுமாடமழகாவிதிமழபாடி=நீண்ட மாடங்களால் அழகுநிறைந்த வீதியையுடைய திருமழபாடியை, அணைந்தாரமபியாறார்=நம்பியா றாரடைந்தாரா—எ-று இவ்விரண்டெவருளகம். (எஉ)

அணைநதுதிருக்கோ புயிறைஞ்சி யன்பாகுழ வுடன்புகுநது
பணங்கொளரவ மணிநதாரமுன் பணிநதுவீழநது பரங்கருணைக்
குணங்கொளருளின நிறமபோற்றிக கொண்டபுளகந துடனுருகிப
புணாநதவிசையாற நிருப்பதிகம பொன்னாமேனி யென்றெடுத்து.

(இ-ள்) அணைநதுதிருக்கோபுரமிறைஞ்சி=அவா அங்குசென்று திருக்கோபு ரத்தை வணங்கி, அன்பாகுழவுடன்புகுந்து=அடியார்கள் சூழ்ந்தவர அவருடன் ஆலய ததுட்புகுநது, பணங்கொளரவமணிந்தாரமுன்பணிநதுவீழநது=படநதங்கிய பாம்பை யணிந்த சிவபிரான்முன வீழ்ந்து நிலமுறவணங்கி, பரங்கருணைக் குணங்கொளருளி ன்நிறமபோற்றி=பெருங்கருணையோடுகூடிய திருவருளின பெருணையைத்துகித்து; கொண்டபுளகந்துடனுருகி=திருமேனியிறகொண்ட புளகாகித்ததுடன் மனமுருகி; புணாந்தவிசையாற்றிருப்பதிகம்=கலந்த இசையோடு திருப்பதிகத்தை, பொன்னா ற்மேனியென்றெடுத்து=பொன்னாற்றமேனியனே என முதலெடுத்து,—எ-று, (எங)

அன்னேயுன்னை யல்லாவினியா னானினைக்கே நெனவேத்தித் தன்னேரில்லாப பதிகமலர் சாத்தித்தொழுது புறம்பணந்து மன்னும்பதியிற் சிலநாள்கள் வைகித்தொண்ட ருடன்மகிழ்ந்து பொன்னிகககாயி னிருமருங்கும் பணிந்துமேல்பாற் போதுவார்.

(இ-ள்) அன்னேயுன்னை யல்லாவினியானானினைக்கே நெனவேத்தி = அன்னேயுன்னை யல்லாவினியானானினைக்கே நென இறுதியில் வைத்துத்துதித்து, தன்னேரில்லா ப்பதிகமலர்சாத்தித்தொழுது = தனக்கு வேறொப்பில்லாத திருப்பதிகமாலையைச் சாத்தித்துதித்து; புறம்பணந்து = ஆலயத்தின்புறம்பே யெழுந்தருளி; மன்னும்பதியிற் சில நாள்கள் வைகி = நிலைபெற்ற அத்திருப்பதியிற் சிலநாள் எழுந்தருளியிருந்து, தொண்ட ருடன்மகிழ்ந்து = திருக்கூட்டத்தோடு மகிழ்ந்து, பொன்னிகககாயினிருமருங்கும்பணிந்து = காவரிக்ககாயின் இருமருங்குமுள்ள திருப்பதிகளை வணங்கி, மேல்பாற்போது வார் = கொங்கிற் செல்லுங்க் கருத்துடையராயினார் இவ்விரண்டெகுகளும். (எசு)

திருமழபாடி - பண் - நட் டராகம்.

திருச்சிற்றம்பலம்

பொன்றாமேனியனே புனிததோலையகாககசைத்து மின்னார்செஞ்சடைமேன் மிளிர்கொன்றையணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுண்மாணிக்கமே யன்னேயுன்னை யல்லாவினியா னானினைக்கேனே. (க)

கீளார்கோவணமுந்திருநீறுமெய்ப்புசி யுன்றன் றுளேவந்தடைந்தேன் றலைவாவெனையேன் றுகொணீ வாளார்கண்ணிபங்காமழபாடியுண்மாணிக்கமே கேளாநின்னை யல்லாவினியா னானினைக்கேனே. (உ)

எம்மாமெமனை யென்றெனகெட்டனை சசாராவாகா ரிமமாயப்பிறவிநீறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன் மைம்மாமழம்பொழில்சூழ்மழபாடியுண்மாணிக்கமே யெம்மானின்னை யல்லாவினியா னானினைக்கேனே. (ஈ)

பண்டேநின்னடியேனடியாரடியாகட்டெகல்லாந் தொண்டேபூண்டொழிந்தேன் றொடராமைத்தரிசுறுத்தேன் வண்டார்பூம்பொழில்சூழ்மழபாடியுண்மாணிக்கமே யண்டாநின்னை யல்லாவினியா னானினைக்கேனே. (சு)

கண்ணையேழுலகுங்கருத்தாயவருத்தழமாய்ப் பண்ணினின்றமிழாயபரமாயபரஞ்சடரோ மண்ணார்பூம்பொழில்சூழ்மழபாடியுண்மாணிக்கமே யண்ணாநின்னை யல்லாவினியா னானினைக்கேனே. (ஊ)

நாளார்வந்தணுகிநனியாமுனகின்றனக்கே யாளாவந்தடைந்தேனடியேனையுமேன் றுகொணீ மாளாநாளருளுமழபாடியுண்மாணிக்கமே யாளாநுன்னை யல்லாவினியா னானினைக்கேனே. (கூ)

சந்தாருக்குழையாய்சடைமேற்பிறைதாங்கிக் கல்லை
வெந்தா வெண்பொடியாய்விடையேறியவித்தகளை
மைந்தாசோலைகள் சூழ்மழபாடியுண்மாணிக்கமே
யெந்தாய்நினை யல்லாவினியாராநினைக்கேனே.

(எ)

வெய்யவிரிகுடரோன மிகுதேவர்களைக் களெல்லாஞ்
செய்யமலாகளிட்டுமிகுசெமமையுணின்றவனை
மையாரபூம்பொழில் சூழ்மழபாடியுண்மாணிக்கமே
யையாநினை யல்லாவினியாராநினைக்கேனே.

(அ)

நெறியேநின்மலனை நெடுமாலயன்போற்றிசெய்யுங்
குறியேநீர்மையனை கொடியேரிடையாடலைவா
மறிசேரங்கையனை மழபாடியுண்மாணிக்கமே
யறிவேநினை யல்லாவினியாராநினைக்கேனே.

(ஆ)

ஏராரமுப்புரமுமெரியசசிலை தொட்டவனை
வாராகொங்கையுடனமழபாடியுண்மேயவனைச்
சீராரநாவலாகோளுர னுரைத்ததமிழ்
பாரோரோத்தவலலார்பாரலோகத்திருப்பாரே.

(க)

சுவாமிபெயர்-வசசிரத்தம்பிராயகா, தேவியா-அழகம்மை.

திருச்சிற்றம்பலம்.

செய்யசடையார் திருவானைக் காவிலனைந்து திருத்தொண்ட
ரெயதமுன்வந் தெதிராகொள்ள விறைஞ்சிக்கோயி லுடன்புகுந்தங்
கையர்கமலச் சேவடிககி ழாராவமபெருக ஶீழ்நதெழுந்து
மெய்யுமுக்கிழப்பக கண்பொழிநீர் வெள்ளமபரபபி ஶீம்முவார்.

(இ-ள்.) செய்யசடையார்திருவானைக்காவிலனைந்து=அவர் பின் சிவந்த சடை
முடியையுடைய சிவபிரான லீற்றிருந்தருளும் திருவானைக்காவென்னும் திருப்பதியி
லடைந்து, திருத்தொண்டரெய்தமுன்வந்தெதிராகொள்ள=அங்குள்ள திருத்தொண்டர்
கள் பொருந்தமவண்ணம முன்னேவந்து தம்மை யெதிராகொள்ள; இறைஞ்சிக்கோயி
லுடன்புகுந்து=திருக்கோயிலை வணங்கி அவருடன் ஆலயத்திற்புகுந்து, அங்கையாகம
லசசேவடிககிழ=அவ்விடத்தைச் சிவபிரானது தாமரைமலர்போலும் சிவந்த திருவடிக்
கண, ஆர்வமபெருகவீழ்ந்தெழுந்து=பெருவிரும்பானது தம் திருவுள்ளத்து மிகவண்
ங்கியெழுந்து, மெய்யுமுக்கிழப்ப=திருமேனியும் மயிர்க்கடச்செறிய, கண்பொழிநீர்வென்
ளம்பரப்பிவிம்முவார்=பொழியாநின்ற ஆனந்தக்கணனீர் வெள்ளத்தைத் திருமேனி
யில் பரபபி அழுவாராயினர்.—எ-று.

(எடு)

மறைகளாய நான்குமென மலர்த்தசெஞ்சொற் றமிழ்ப்பதிக
நிறையுங்காத லுடனெடுத்து நிலவுமன்பர் தமைகோக்கி
யிறையும்பணிவா ரெம்மையுமா ளுடையா஠ென்றென் றேத்துவா
ருறையூர்ச்சோழன் மணியாரஞ் சாத்துந்திறத்தை யுணர்ந்தருளி.

(இ-ள்) மறைகளாய்நான்குமெனமலாந்த=அவா மறைகளாய்நான்குமென்ற முதலெடுக்கப்பட்ட; செஞ்சொற்றமிழப்பதிகம்—இயற்சொல்லாவாகிய தமிழ்ப்பதிகத்தை, நிறையுங்காதலுடனெடுத்தது=நிறைந்த பெருவீருப்போடு தொடங்கி, நிலவுமன்பர்தமைகோகி=விளங்கிய திருக்கூட்டத்தைப்பார்த்து, இறையுமபணிவா=இறைப்பொழுதேனும் இவரை வணங்குகின்றவா, எமமையுமாளுடையாடென்றெனறேத்தவா=எமமையுமாளுடையாடென்று செய்யுளிறுகிகடோறும் வைத்ததுத் துதிப்பாராய், உறையூச்சோழன்=உறையூரிலிருந்த சோழராசனது, மணியாரஞ்சாதநிறத்தையுணர்ந்தருளி=மணிகளமுத்தியபதக்கத்தைச் சிவபிரான அணிந்தகொண்ட முறைமையைத் திருவுள்ளத்துக்கொண்டருளி —எ-று. (௭௫)

வளவாபெருமான் நிருவாரஞ் சாததிகுகொண்டு வரும்பொன்னிகிளருந்திரைநீர் முழுகுதலும் வழுவிப்போகக் கேதமுறவளவிநிருமஞ் சனககுடத்து ளதுபுககாட்ட வணிந்தருளித்தளருடவனுக் கருள்புரிந்த தன்மைசிறக்கச்சாற்றினா.

(இ-ள்) வளவாபெருமான் நிருவாரஞ் சாததிகுகொண்டு=உறையூச்சோழன் ஆரமணிந்துகொண்டு, வரும்பொன்னிகிளருந்திரைநீர் முழுகுதலும்=பெருகிவராநின்ற காவிரியினது மேற்கொண்டெழும திரையையுடைய நீரில் முழுகவும், வழுவிப்போகக்கேதமுற=அவ்வாரம நீரில் வழுவிவிட அதனால் அவன்தயுற, அளவிநிருமஞ்சனககுடத்தினதுபுககு=அவ்வாரம திருவருளால் மகிமைமிகக் திருமஞ்சனமெடுக்கும் திருக்குடத்துளபுகுந்து, ஆட்டவணிந்தருளி=திருமஞ்சனத்துடன் ஆட்டப்பட அதைச்சிவபிரான அணிந்தருளி, தளருமவனுக்கு=வருந்துகின்ற அச்சோழனுக்கு, அருளபுரிந்த தன்மை=அருளபுரிந்த முறைமையை, சிறக்கச்சாற்றினா=அததிருப்பதிகத்தில விளக்கப்பாடினா.—எ-று இவ்விரண்டுபகுள்கம்

உறையூச்சோழன் விலையுயர்ந்த மணியாரஞ்சாததிகுகொண்டு காவிரியில் நீராடுங்கால் அதுவழுவிப்போக அவன தயுறறறச் சிவபிரானே இதைக்கொள்கவென்று வேண்டிக்கொள்ள, அது சிவபிரான திருவருளால் திருமஞ்சனககுடத்துப்புகுந்து திருமஞ்சனமாட்டுங்கால் அச்சிவபிரானற் றரிககப்பட்டது அதலை உறையூச்சோழன் கேதம நீங்கியுந்தன்ன. ஈது அவனுக்கருள்புரிந்த முறைமை என்க. (௭௬)

திருவானைக்கா-பண-காந்தாரம்.

திருச்சிற்றம்பலம்

மறைகளாயினகான்குமமறுளிப்பாருளகளுமெல்லாநதுறையுநதோத்திரத்திறையுநதொன்மையுநன்மையுமாயவறையுமபூமபுனலானைக்காவுடையாதியைநாளுமிறைவெனநறடிசோவாடெமையுமாளுடையாரே.

தாயமாகியபொன்னித்தண்டுறையாடிவிழுத்துநீரினினறடிபாறறிநினமலாடொள்ளெனவாங்கையாரங்கொண்டெவமமானைக்காவுடையாதியைநாளுமீரமுள்ளவர்நாளுமெமையுமாளுடையாரே.

ஆழியாக்கருளானைக்காவுடையாதிபொன்னடியினீழிலேசரணுகினறருள்புரினீனைந்து

வாமுலவல்லவன் றெண்டன வண்டமிழ்மலைவல்லார்போ
யேழுமாபிறப்பற்று வெமமையுமாளுடையாரோ.

திருச்சிற்றம்பலம்.

சாற்றியங்குத் தங்குநாட் டயங்கும்பவளத் திருமேனி
நீறறாகோயி லெம்மருங்குஞ் சென்றுதாழ்ந்து நிறைவிருப்பாற்
போற்றியங்கு நின் றுமபோய்பு பொருவிலனபா மருவியதொண்
டாற்றுமபெருமைந் திருப்பாசசி லாசசிராமஞ் சென்றடைநதார்.

(இ-ள்.) சாற்றியங்குத்தவகுநாள்—அவா அவ்வாறு சிறப்பித்தபாபடி அத்திரு
ப்பதியில் வீற்றிருக்கும் நாளில், தயங்கும்பவளத்திருமேனி—விளங்கிய பவளம்போ
லச் சிவந்த திருமேனியின்கண, நீறறாகோயிலெம்மருங்குஞ்சென்றுதாழ்ந்து—திருவெ
ண்ணீரற்ற முழுதும் பூசிய சிவபிரான வீற்றிருந்தருளும் திருவானைக்காவின்ருகிலுள்
ள திருக்கோயில் முழுதுஞ்சென்று தாழ்ந்து, நிறைவிருப்பால்—நிறைந்த பெருவிருப்
போடி, போற்றியங்குநின் றுமபோய்—துதித்து அவருநின்று மெழுந்தருளி, பொருவில
னபாமருவியதொண்டாற்றும—ஒப்பற்ற அடியாக்கள் தமக்கூரிய திருத்தொண்டைச்
செய்தொழுதும், பெருமைத்திருப்பாசசிலாசசிராமம்—பெருமையினையுடைய திருப்பா
ச்சிலாச்சிராமமென்னும் திருப்பதியை, சென்றடைந்தார்—அடைந்தருளினார்—எ-று.

சென்றுதிருக்கோ புரமிறைஞ்சித் தேவர்மலிந்த திருநதமணி
முன்றில்வலங்கொண்டுள்ளனைநது முதலவாமுன்னமவீழ்ந்திறைஞ்சி
நன்றுபெருகும பொருட்காத நயப்பப்பெருக நாதொதிர்
நின்றுபரவி நினைந்தபொரு ளருளாதொழிய கோகின்று.

(இ-ள்.) சென்றுதிருக்கோபுரமிறைஞ்சி—அவா அவருசென்று திருக்கோபுர
த்தை வணங்கி, தேவாமலிந்ததிருந்துமணிமுனறில்—தேவாக்கள நிறைந்திருக்கும் திருத்
தமான அழகிய திருமுற்றத்தை, வலங்கொண்டுள்ளனைநது—வலமாகவந்த உள்ளே
புகுந்து, முதல்வர்முன்னமவீழ்ந்திறைஞ்சி—சிவபிரான் திருமுனை சாட்டாவகம வ
ணங்கி, நன்றுபெருகுமபொருட்காதநயப்பப்பெருக—பெரிதும்மிகக பொருள் வேண்
டுமென்கிற அவாவின் வினைவானது உகிக்க, நாதொதிர்நின்றுபரவி—சிவபிரான் முன்
னே நின்று துதித்து; நினைந்தபொருளருளாதொழியநோநின்று—தாம் கருதிய பொரு
ளைச் சிவபிரான் கொடுக்காதொழியச் சநிதியினின்று—எ-று. (எக)

அன்புநீங்கா வசசமுட னடுத்திருத்தோ முமைப்பணியாற்
பொன்பெருத திருவுள்ளம் புழுங்கவழுங்கிப் புறம்பொருபான்
முன்புநின்ற திருத்தொண்டா முகப்பேமுறைப்பா டிடையார்போ
லென்புகரைநது பிரானாமற் நிலையோவென்ன வெடுககின்றார்.

(இ-ள்) அன்புநீங்காவச்சமுடன்—தம் அன்புநீங்காத அச்சத்தானே, அடுத்த
திருத்தோழமைப்பணியால்—தமக்கடுத்த தோழமையோடுகூடிய திருத்தொண்டால்;
பொன்பெருத்திருவுள்ளம்புழுங்கவழுங்கி—பொன்னையடையாத காணத்தால் தம் இ
தயம்புழுங்க அதனால் வருந்தி, புறம்பொருபால்முன்புநின்ற—புறத்தே ஒருபால் சநிதி
யில் நிறுதும், திருத்தொண்டர்முகப்பே—திருத்தொண்டர் முன்னிலையில், முறைப்பா
டிடையார்போல—முறைப்பாடு செய்யவார்போல, எனபுகரைந்து—என்புருகி, பிரானு

ம்ற்றிலையோவென்னவேடுககினரா—பிறதிருப்பதியில் இவரல்லாமற் பிரானிலையே யோவென்று பொருளபடத திருப்பதிகம எடுக்கினாராயினா —எ-று. இவ்விரண்டு குளகம்.

சிவபிரான ஒருவராயினும் பல திருப்பதியில் மூாத்தி உபாதிபற்றி வேறாதலு முடைமையின அதுகருதிப் பிரானிலையோவெனக கொண்டனா எனக. (அ0)

சித்தமுநீங்ககா நிலைமையினீங்கி நிலத்திடைப புலங்கெழுபிறப்பா லுய்த்தகாரணத்தையுணாநதுநொநதடிமை யொருமையாமெழுமையுமுணா ததி, யெத்தனையருளா தொழியினுமபிரான ரிவரலாதில்லையே யெனபா வைத்தனன்றனககே தலையுமென்றொவு மெனவழுத்தினாவழித்தொண்டா .

(இ-எ) வழித்தொண்டர்—திருப்பதிகம் எடுக்குங்கால் நம்பியாரூரர், சித்தமு நீங்காநிலைமையினீங்கி—தாமதிருககயிலையில திருவணுககராய் எப்பொழுதும் சிவபிரா னைநீங்ககாதிருககும் நிலைமையினினுமநீங்கி, நிலத்திடைபபுலங்கெழுபிறப்பால்—நிலவு லகினகண புலத்தோடுகெழுமிய பிறப்பேதுவாக, உய்த்தகாரணத்தையுணாநதுநொ நது—சிவபிரானால் ஏவப்பட்ட ஏதுவையுணாந்து வருநதி, அடிமையொருமையாமெ முமையுமுணாத்தி—அடிமைககு ஒருப்பாடாம் தம்எழுபிறப்பையும் அப்பதிகத்தில் வைத்தது, எத்தனையருளாதொழியினும்—எவ்வளவுமஅருளா துவிடினும், பிரானிலையோ வில்லையோவெனபா—இவரலாதிலையோ பிரானொன்று இறுதியில் முடிக்கின்றவ ராய், வைத்தனன்றனககேதலையுமென்றொவுமெனவழுத்தினா—வைத்தனன்றனககே தலையுமென்றொவுமென்று முதலெடுத்ததுதிருப்பதிகமபாடினா.—எ-று

சித்தமுநீங்ககாநிலைமையினீங்கினறது —திருககயிலையில அணுககராயிருநத நிலை மையைககுறிப்பித்ததுநின்றது, உய்த்தகாரணத்தையுணாநதுஎன்றது —கமலினி அளிநதி லைதகாரணமாகச சிவபிரானால் நிலவுலகத்தில் அனுப்பப்பட்டமை குறிப்பித்ததுநின்றது, அடிமையொருமையாமெழுமையுமுணாத்தியென்றது —எழுமைககும்அடிமையாம அ ன்பினொருமைப்பாட்டை யுணாத்திநின்றது. (அக)

திருப்பாசசிலாச்சிராமம்-பண்-தக்கராகம்.

திருச்சிறமபலம்.

வைத்தனன்றனககே தலையுமென்றொவுநெஞ்சமுமவஞ்சமொன்றினறி யுய்த்தனன்றனககே திருவடிககடிமையுரை ததககா லுபமனையொககும் பைத்தபாமபா ததேதா கோவணத்தோடுபாச்சிலாச்சிராமத்தமபரமா பித்ததையொத்தேதா நசசிலராகிவிவரலாதில்லையோபிரானா. (க)

அன்னையென்னேன ததனையென்னேன டிகளேயமையுமென்றிருநதே நெனையுமொருவனுள்ளென்றதுகருதியிறையிறைதிருவருளகாட்டா யன்னமாமபொய்கைகூழத்தருபாச்சிலாச்சிராமத்ததுறையடிகள் பின்னையையடியா ககருள்செய்வதாகிவிவரலாதில்லையோபிரானா (உ)

உறறபோதல்லா லுறுதியையுணரே னுள்ளமேயமையுமென்றிருநதேன செறறவாபுரமுனறெரியெழ்செறறசெஞ்சடைநஞ்சடைகண்ட ரற்றவாககருளசெய்பாச்சிலாச்சிராமத்தடிகடாமியாதுசொன்னாலும் பெற்றபோதுவந்துபெறாவிடி லிகழிவிவரலாதில்லையோபிரானா. (ஈ)

நாச்சிலபேசுகமரூபிறொன் றுநன் றுதி தென்கிலாமறேற்ர்
பூச்சிலைநெஞ்சேபொனவீனேகழ ன்புளளினஞ்சிலமபுமாடபொய்கைப்
பாச்சிலாச்சிராமத்தடி.கிளென் றிவா காமபலரையுமாடகொளவாபரிநீதாள்
பேசுகிலபொன்றைததரவிவராகிவிவரலாதில்லையோபிரானா. (௪)

வரிநதவெஞ்சிலையாலநதரதநெயிலைவாட்டி யவகையினே னும்
புரிநதவனளேபுகழ்சுககவடிமைபோருநாளவீழூளாளாகிப
பரிநதவாகருளசெய்பாச்சிலாச்சிராமத்தடி.கடாமியாதுசொனனாலும்
பிரிநதிறைப்போதிறபோவதேயாகிவிவரலாதில்லையோபிரானா. (௫)

செடிததவஞ்செய்வாசென றுழிச் செலவேனறீவினைசெற்றிடுமென்று
அடித்தவமலலாலாயுமறியேனாவதமறிவொமமடிகள
படைததலைச்சூலமபறறியகையாபாச்சிலாச்சிராமத்தெம்பரம்
பிடிததவெண்ணீறேபூசுதலானாவிவரலாதில்லையோபிரானா. (௬)

கையதுகபாலவகாடுறைவாழககைகட்டங்கமெநதியகைய
மெய்யதுபுரிநானமிளிருடபுன்சடைமெல்வெண்டுகளசூடியவீகிரதா
பைபரவலகுறபாவையராடுமபாச்சிலாச்சிராமத்தெம்பரமா
மெய்யயொத்தோபொய்செய்வதாகிவிவரலாதில்லையோபிரானா. (௭)

கிணமபடுமுடலைகிலைமையெனறேரேனெஞ்சமேதஞ்சமென்றிருநேதன
கணமபடிநதேதந்ககககுலுமபகலுங்கருத்தினற்கைதொழுதெழுவேன
பணமபடுமரவமபறறியகையாபாச்சிலாச்சிராமத்தெம்பரமா
பிணமபடுகாட்டிலாடுவதாகிவிவரலாதில்லையோபிரானா (௮)

குழைநதுவநதோடிக்கூடுதிநெஞ்சேசூறறேவனாடொ றுஞ்செய்வா
னிழைத்தநாள்கடவாரனபிலரே னுமெமபெருமானென்றெப்போது
மழைத்தவாகருளசெய்பாச்சிலாச்சிராமத்தடி.கடாமியாதுசொனனாலும்
பிழைத்ததுபொறுத்தொன்றிகிலராகிவிவரலாதில்லையோபிரானா. (௯)

துணிபபடுமுடையுஞ்சுண்ணவெண்ணீ றுநதோறமுஞ்சிந்தித்துக்காணின
மணிபபடுகண்டனைவாயினாற கூறிமனத்தினாறெழுண்டெனனினைவேன
பணிபபடுமரவமபறறியகையாபாச்சிலாச்சிராமத்தெம்பரமா
பிணிபபடவாண்டுபணிபபிலராகிவிவரலாதில்லையோபிரானா. (௧0)

ஒருமையெயல்லேனெழுமையுமடியெனடியவாககடியனுமானே
னுரிமையாலுரியேனுளமுமுருகுமொண்மலாச்சேவடி காட்டா
யருமையாமபுகழாராகருளசெயுமபாச்சிலாச்சிராமத்தெம்பரமடிகள
பெருமைகளேபேசிச்சிறுமைகள்செய்யிலிவரலாதில்லையோபிரானார். (௧௧)

ஏசினவல்லவிகழ்ந்தனவல்லவெமபெருமானென்றெப்போதும்
பாயினபுகழான்பாச்சிலாச்சிராமத்தடி.கடையடிதொழப்பனனார்
வாயினாற கூறிமனத்தினானினைவானவளவயனாவலாரூர்
பேசினபேசசைப்பொறுத்திலராகிவிவரலாதில்லையோபிரானா. (௧௨)
திருச்சிற்றம்பலம்.

இவ்வகைபரவித் திருக்கடைக்காப்பு மேசினவல்லவென் ற்சைபப மெய்வகைவிருமபு தம்பெருமானா விழுந்திக் குவையளித்தருள மைவளாகண்டா கருணையேபரவி வணங்கியப பதியிடவைகி யெவ்வகைமருங்கு மிறைவாதமபதிக ளிறைஞ்சியங் கிருத்தனா சிலநாள்.

(இ-ள்) இவ்வகைபரவி=அவா இவ்வாறுதாத்து, திருக்கடைக்காப்புமேசினவல் லவென்றிசைபப=திருக்கடைக்காப்பையும் எசினவல்லவென்றுபாட, மெய்வகைவிரு மபுதமபெருமானார்=மெய்பபதியை விருமபகினை தமமுடையமுதலவர், விழுந்திககு வையளித்தருள=விழுமிடபொற்குவையையகொடுத்தருள, மைவளாகண்டாகருணையே பரவி=கருநிறந்தங்கியகண்டத்தையுடைய அச்சிவபிரான் திருக்கருணையேதுதித்து, வணங்கியபபதியிடவைகி=வணங்கிக்கொண்டு அத் திருப்பதியி லிருந்தருளி, எவ்வ கைமருங்குமிறைவாதமபதிகளிறைஞ்சி=அதனருகே எவ்விடத்துமுள்ள பிற்திருப்பதி களையும்வணங்கி, அங்கிருத்தனாசிலநாள்=அத்திருப்பதியில சிலநாள் எழுந்தருளியிருந் தார்.—எ-று. (அஉ)

அப்பதிநீங்கி யருளிற்றைபோகி யாள்னஞ சாடுவாரீடு
மெப்பெயாப்பதியு மிருமருங்கிறைஞ்சி யிறைவாபைஞ றீலீடையெய்திப
பைப்பணியணிவார கோபுரமிறைஞ்சிப பாங்கமாபுடைவலங் கொண்டு
துப்புறழ்வேணி யாகழ்ஞெழுவார தோனறுகங்காளாக கண்டார.

(இ-ள்) அப்பதிநீங்கியருளிற்றைபோகி=அத்திருப்பதியினின்றும்நீங்கித் திருவ ருளிற்றென்று, ஆவனஞ்சாடுவாரீடுமே=சிவபிரானை ற்றிருந்தருளும், எப்பெயாப்ப தியுமிருமருங்கிறைஞ்சி=இருபக்கத்தமுள்ள எல்லாத் திருப்பதிகளையும்வணங்கி, இறை வன்பைஞ்ஞீலீடையெய்தி=திருப்பைஞ்ஞீலீடையடைந்து, பைப்பணியணிவார கோபு ரமிறைஞ்சி=படந்தங்கியபாமபை ஆரமாக அணிந்திருக்குமசிவபிரானது திருக்கோபுரத் தைவணங்கி, பாங்கமாபுடைவலங்கொண்டு=அருகிலுள்ளவீதியை வலமாகவந்து, துப் புறழ்வேணியாகழ்ஞெழுவார=பவளம்போலுமசிவந்தசடைமுடியையுடைய சிவபிரா ன்திருவடியைவணங்குகின்ற நம்பியாரூரா, தோனறுகங்காளாக கண்டார=அங்குவீற் றிருந்தருளுங் கங்காளமூர்த்தியைத்தரிசித்தார.—எ-று. ாண்டுகங்காளா=பிட்சாடன ஞூர்த்தி.

கண்டவர்கண்கள் காத்தனீர்வெள்ளம் பொழிதரக்கைகுவித திறைஞ்சி
வண்டறைகுழலார மனங்கவாபலிககு வருந்திருவடிவுகண் டவாகள்
கொண்டதோரமயலால் வினவுகற்றுகக் குலவுசொற்காருலா வியவென்
றண்டாராயகரைப பரவியாரணிய வீடங்கராமருந்தமிழ் புனைந்தார

(இ-ள்) கண்டவர்கண்கள்காத்தனீர்வெள்ளம்பொழிதர=தரிசித்த நம்பியாரூரர் கண்களினின்றும் ஆனந்தக்கணனீர்சொரிதர, கைகுவித்திறைஞ்சி=கைகளைச் சிரசின் மேற்குவீத்துவணங்கி, வண்டறைகுழலாரமனங்கவாபலிககு வருந்திருவடிவுகண்டு=வ ண்டுகள்ஒலிக்கின்ற கூந்தலையுடைய நைமிசாரணியமகளிராகள் தமமுளத்தைக்கவர்கின்ற பிட்சாடனவடிவைக்கண்டு, அவர்கள்கொண்டதோர்மயலாலவினவுகற்றுக=அம்மக ளீர் தாங்கொண்டமயக்கத்தினுற் சிவபிரானை வினவுகின்ற உரையாக, குலவுசொற்கா ருலாவியவென்று=விளங்கும் திருப்பதிகத்தை காருலாவியவென்று முதலிலெடுத்தது, அண்டர்நாயகரைப்பரவி=சிவபிரானைத்துதித்து, ஆரணியவிடங்கராமருந்தமிழ்புனைந் தார்=ஆரணியவிடங்கொன்னும் இறுதியையுடைய திருப்பதிகத்தைச்சாத்தினார்.—எ-று.

திருப்பைஞ்சீவி - பண் - கொல்லி.

திருச்சிற்றம்பலம்

காருலாவியநஞ்சையுண்டிருளகண்டவெண்டலையோடுகொண்
டுலொலாதிரிந்தெனசெய்வீரபலியோரிடத்திலேகொளளுநீர்
பாலொலாம்பணிநதும்மையேபரவிபபணியும்பைஞ்சீவியீ
ராரமாவதுநாகமோசொலுமாரணீயவிடங்கோ.

அன்னஞ்சேர்வயல்சூழ்பைஞ்சீவியிலாரணீயவிடங்ககா
யின்னுறுண்ணிடைமங்கைமாரபலாவேண்டிக்காதன்மொழிந்தசொன்
மன்னுதொல்புகழ்நாவலூரன்வன்றொண்டன்வாய்மொழிபாடல்பத்
துனனியின்னிசைபாடுவாருமைகேள்வன்சேவடிசேர்வரோ.

திருச்சிற்றம்பலம்.

சுவாமிபெயா-மெய்ஞ்ஞானநீலகண்டேசுவரா, தேவியார்-விசாலாட்சியம்மை.

பரவியபபதிசுத் திருக்கடைககாபபுச் சாத்திமுனபணிந்தருள் பெற்றுக்
கரவிலன்பாகடங் கூட்டமுநதொழுது கலநதினிதிருநதுபோந் தருளி
விரவியவீங்கோய் மலைமுதலாக விமலாதமபதிபல வணங்கிக
குரவலாசோலை யணிதிருப்பாண்டிக் கொடுமுடியணைநதனா கொங்கில.

(இ-ள்) பரவியபபதிசுத் திருக்கடைக்காபபுச்சாத்தி=அவர் திருப்பதிகம்பாடி-
அததிருப்பதிசுத்தினிறுதியில் திருக்கடைக்காபபணிந்து, முன்பணிந்தருள்பெற்று=,
பைஞ்சீவிநாதா திருமுன்னே வணங்கி அவா திருவருளைப்பெற்று, கரவிலன்பாகடங்
கூட்டமுந்தொழுது=மெய்யடியார் திருக்கூட்டத்தையும வணங்கி; கலந்தினிதிருந்து
போந்தருளி=அவாகளோடு அளவளாவி இனிதாக வீற்றிருந்து அங்குநின்ற மெழுந்த
ருளி, விரவியவீங்கோய்மலைமுதலாக=அங்குள்ள திருவீங்கோய் மலைமுதலாக, விமலர்
தம்பதிபலவணங்கி=சிவபிரான் வீற்றிருந்தருளும் பல திருப்பதிகளை வணங்கி, கொங்
கிற்குரவலாசோலையணி=கொங்குராட்டின் கணுளன குராமரங்களலர்ந்திருக்குஞ் சோ
லைசூழ்ந்த; திருப்பாண்டிக் கொடுமுடியணைந்தனர்=திருப்பாண்டிக் கொடுமுடியை ய
டைந்தாரா —எ-று. (அடு)

கொங்கினிற்பொன்னித் தென்கரைக்கறைபூர்க் கொடுமுடிக்கோயின்
முன்குறுகிச், சங்கவெண்குழையருழைவலஞ்செய்துசார்ந்தடியன்பினிற்
ருழ்நது, பொங்கியவேட்கைபெருகிடத்தொழுதுபுனிதாபொன்மேனியை
நோககி, யிங்கிவர் தமமைமறக்கவொண்ணு தென் மெழுந்தமெய்க்குறிப்பினி
லெடுப்ப.

(இ-ள்) கொங்கினிற்பொன்னித்தென்கரைக்கறைபூர்=கொங்குராட்டில் கா
விரியின் தென்கரையிலுள்ள கறைபூரில், கொடுமுடிக்கோயின்முன்குறுகி=திருப்பாண்
டிக் கொடுமுடி என்னும் திருக்கோயிலையடைந்து; சங்கவெண்குழையருழைவலம்செ
ய்து=வெள்ளிய சங்கக்குழையையுடைய சிவபிரான் திருக்கோயிலை வலமாகவந்து;
சார்ந்தடியன்பினிற்ருழ்ந்தது=திருமுன்னே நின்று அவர் திருவடிகளை உன்பால் வணங்
கி; பொங்கியவேட்கைபெருகிடத்தொழுது=மீக்க விருப்பானது மேம்படக் கைருவி
ந்து, புனிதர்பொன்மேனியைநோக்கி=சிவபிரான் திருமேனியைப்பார்த்து; இங்கிவர்

தம்மைமறக்கவொண்ணதென்று—இவரை மறக்கக்கூடாதென்று, எழுந்தமெய்க்குறிப் பினிலெபேப=திருவுள்ளத்துதித்த மெய்மமைக்குறிப்பினால் திருப்பதிகமபாடத் தொ டங்குங்கால—ஏறு. (அசு)

அண்ணலாரடி கண் மறக்கினுகாம வஞ்செழுத்தறியவெப் பொழுது மெண்ணியநாவே யின் சுவைபெருக விடையறாதுயமபுமென் றிதனைத் திண்ணியவுணாவிற் கொள்பவரமற்றுப பற்றிலேனெனச்செழுந்தமிழா ணண்ணியவன்பிற் பிணிபபுறநவின்றா, நமச்சிவாயத்திருப பதிகம

(இ-ள்.) அண்ணலாரடி கண்மறக்கினும்=சிவபிரான் திருவடிகளை நான் மறந் தாலும், நாமவஞ்செழுத்தறிய=அவா திருநாமமாகிய திருவஞ்செழுத்தைப் பிறா கேட் கும்படி, எப்பொழுதுமெண்ணியநாவே=எககாலமும் கணிக்கின்ற நாதானே; இன சுவைபெருக=இனிய மதுரமுண்டாக, இடையறாதியமபுமென்று—நீங்காது கூறுமெ ன்று; இதனைத்திண்ணியவுணாவிற்கொள்பவா=இக்கருத்தைத் திட்டமாகத் தம உணர்விற்கொள்ளும் நம்பியாரூரர், மறறுப்பற்றிலேனெனச்செழுந்தமிழால்=மற்றுப்பற்றி லேனென்று செழுந்தமிழினாலே, நண்ணியவன்பிற்பிணிபபுறநவின்றா=தம் திருவுள்ள த்துதித்த பேரன்பால் இயையும்படி பாடினா; நமச்சிவாயத்திருப்பதிகம=நமச்சிவா யத்திருப்பதிகத்தை—ஏறு

இவ்விரண்டிங்குளகம் எடுப்ப உணாவிற்கொள்பவர் என இடையும். (அஎ)

திருப்பாண்டிக்கொடுமுடி-பண்-பழம்பஞ்சரம்.

திருச்சிறம்பலம்

மற்றுப்பற்றெனக் கின்றினைநிருப பாதமேமனம் பாவித்தேன் பெற்றலுமபிறக ஷ்தனிணிப்பிற வாததன்மைவக தெய்தினைன் கற்றவாதொழு தேததுஞ்சீர்க்கறை யூரிற்பாண்டிக் கொடிமுடி நற்றவாவுளை நான்மறக்கினுஞ் சொல்லுநாமச்சி வாயவே. (க)

இட்டநாமடியேத்துவாரிசழ்ச்சிட்டநாண்மறதிட்டநாள தெட்டநாளிவையென்றலாறகருதேன்கிளாபுனற்காவிரி வட்டவாசிகைகொண்டடி தொழுதேததுபாண்டிக்கொடுமுடி நடவாவுளை நான்மறக்கினுஞ்சொல்லுநாமச்சிவாயவே. (உ)

ஒவுநாளுணர்வழியுநாளுயிரோகுநாளுயாபாடைமேற் காவுநாளிவையென்றலாறகருதேன்கிளாபுனற்காவிரிப் பாவுதண்புனல்வந்திழிபாஞ்சோதிபாண்டிக்கொடுமுடி நாவலாவுளை நான்மறக்கினுஞ்சொல்லுநாமச்சிவாயவே. (ஈ)

எல்லையிப்புக்கழம்பிரானெதைதமபிரானென்பொன்மாமணி கல்லையுந்திவளம்பொழிந்திழிகாவிரியதன்வாய்க்கரை நல்லவர் தொழுதே கத்துஞ்சீர்க்கறையூரிற்பாண்டிக்கொடுமுடி வல்லவாவுளை நான்மறக்கினுஞ்சொல்லுநாமச்சிவாயவே. (சு)

அஞ்சொககராணதியென்றடியேனுநான்மிகவஞ்சினே னஞ்செலன்றடித்தொண்டனேறதருணல்கினுய்க்கழிகின்றதென்

பஞ்சின்மெல்லடிப்பாவைமாகுடைதநாடுபாண்டிக் கொடுமுடி
நஞ்சணிகண்டநான்மறக்கினுஞ்சொல்லுநாநமச்சிவாயவே (டு)

ஏடுவானிளநதிங்கள்சூழினையென்பின் கொலபுளிததோவினம்
லாடுபாமபதரைக்கசைததவழகனையநதண்காவிரிப
பாடுதண்புளவநதிழிபரஞ்சோதிபாண்டிககொடுமுடிச்
சேடனையுனைநான்மறக்கினுஞ்சொல்லுநாநமச்சிவாயவே. (சு)

விருமபிசினமலாபபா,தமேகினைநதேன்வினைகளுமவிண்டன
நெருங்கிவன்பொழில்சூழ்ததெழில்பெருநின்றகாவிரிககோட்டிடைக
குருமபெமென்முலைககோதைமாகுடைநாடுபாண்டிககொடுமுடி
விருமபினையுனைநான்மறக்கினுஞ்சொல்லுநாநமச்சிவாயவே. (எ)

செய்பொனோசடையாய்திரிபுரநதீயெழச்சிலைகோலினாய்
வமபுலாங்குழலானைப்பாகமமாநதகாவிரிககோட்டிடைக்
கொம்பின்மேறகுயில்வமாமயிலாடுபாண்டிககொடுமுடி
நம்பனையுனைநான்மறக்கினுஞ்சொல்லுநாநமச்சிவாயவே. (அ)

சாரணநநதைமெம்பிராநெநதைதமபிராநென்பொன்மாமணியென்று
பேரொணையிரகோடிதேவாபிதற்றிநின்றபிரிகிலார்
நாரணபிரமன்றெழுநகறையூரிநபாண்டிக் கொடுமுடிக்
காரணவுனைநான்மறக்கினுஞ்சொல்லுநாநமச்சிவாயவே. (ஆ)

கோணியபிறை சூடியைக்கறை யூரிந்பாண்டிக் கொடிமுடி
பேணியபெரு மாணைப்பினுஞ்சுப் பித்தனைப்பிறப பில்லியைப்
பாணுலாவரி வண்டறைகொன்றைத தாரனைப்படப் பாம்பரை
நாணனைததொண்ட லூரன சொல்லியை சொல்லுவாககில்லை துன்பமே.
திருச்சிற்றமபலம.

சுவாமிபெயர்-நெறிககாட்டுநாயகா, தேவியார்-புரிசூழலாள்.

உலகெலாமுய்ய வுறுதியாமபதிக முரைததுமெய்யுணாவறா வொருமை
நிலவியசுநதை யுடனறிருவருளா னீங்குவாரபாகுகுந் பதிகள்
பலவுமுனபணிகுதுபரமாதாளபோற்றிப் போரதுதண்பனிமலாபபடப்பைக்
குலவுமிககொங்கிற் காஞ்சிவாய்ப்பேரூ குறுகினார்முறுகுமா தரவால்.

(இ-ள்) உலகெலாமுய்யவுறுதியாம்பதிகமுரைதது=உலகத்தாரீடேற உறுதி
யை வினைக்குந் திருப்பதிகத்தைப் பாடியருளி, மெய்யுணாவறாவொருமைநிலவியசிந்
றையுடன=மெய்யுணாச்சிநீங்காத ஒருமைப்பாடோடு விரவிய சித்தத்தான, திரு
வருளானீங்குவார=சிவபிரான் திருவருளால் அங்குகினறுநீங்கும் ஈழியாரூரர், பா
ங்குநற்பதிகள்பலவுமுன்பணிகுது=அதனருகிலுள்ள பல திருப்பதிகளையும் முற்பட்டு
வணங்கி, பரமாதாள்போற்றிப்போரது=அங்கு வீற்றிருந்தருளும் சிவபிரான் திருவடி
களைப்பரவிச்சென்று, தண்பனிமலாபபடப்பைகுலவுமிககொங்கில=குளிர்ந்த மலர்க
ளையுடைய தட்பமான சோலைகள் சூழ்ந்த இக்கொங்குநாட்டிலுள்ள, காஞ்சிவாய்ப்பே

நூருறகினா முறுகுமாதரவால்—காஞ்சிநதிக்ககையிலிருக்கும் திருப்பேருரையடைந்தார்முறுகிவளரும்போன்போடு.—எ.று. (அஅ)

அத்திருப்பதியை யணைந்துமுன்றம்மை யாண்டவாகோயிலுட்புருகுதமெய்த்தவர்குழுவலங்கொண்டுமுனடிமேவுவாதமமெதிராவிளங்கி நித்தனாநிலைமன்றுணின்ருடனீடியகோலநோகாட்டக்கைத்தவங்குவித்துக்கண்டனானநககலுழிநீர்பொழிதரககண்டார்.

(இ-ள்) அத்திருப்பதியையணைந்து—அத்திருப்பேருரையடைந்து; முன்றம்மையாண்டவாகோயிலுட்புருந்து—முன்னாளில் தம்மையடிமைக்கொண்ட சிவபிரான்திருக்கோயிலுட்புருந்து, மெய்த்தவாக்குழுவலங்கொண்டு—மெய்யடியார்கள் சூழுவண்ணம் திருக்கோயிலை வலமாகவந்து, முன்படிமேவுவார்—முன்னே வருகின்ற நமபியாநூரர், தமெதுவிளங்க—தமக்கு எதிரிற்காணாமபடி, நித்தனாநிலைமன்றுணின்ருடனீடியகோலநோகாட்ட—சிவபிரான் கனகசபையின்கண்ணின்று நிருத்தஞ்செய்தருளுக்திருக்கோலத்தைத்தானே தரிசிப்பிக்க, கைத்தவங்குவித்து—திருக்கரங்களைச் சிரசின்மேற்குவித்து, கண்டனானந்தக்கலுழிநீர்பொழிதரககண்டார்—கண்ணிரண்டும ஆனந்தவெள்ளமாகிய நீரைப் பொழியும்படி தரிசித்தார்.—எ.று. (அக)

காண்டலுங்கொழுது விழ்ந்துடனெழுந்து கரையிலன்பென்பினை யுருக்கப்பூண்டவைமபுலனிற் புலப்படாவின்பம புணாகதுமெய்யுணர்வின்றிப்பொந்தாண்டவமபுரியுந தம்பிரானானாத் தலைப்படக்கிடைத்தபின் சைவ [கதவாண்டகையாருக்க கடுததவநிலைமை விளைவையாரளவறிந துரைப்பார.

(இ-ள்) காண்டலுங்கொழுதுவிழ்ந்துடனெழுந்து—தரிசித்த அளவில் நிலமுற அட்டர்ங்கம் வணங்கியெழுந்து, கரையிலன்பென்பினையுருக்க—அடங்காத பேரன்பானது என்பினை யுருக்கசெய்ய, பூண்டவைமபுலனிற் புலப்படாவின்பம—ஐம்பொறியோடியைந்த ஐம்புலவியங்களால் அறியப்படாத பேரின்பமானது, புணாந்துமெய்யுணர்வின்றிப்பொங்க—தம்முட்கலந்து மெய்யுணர்வு காரணமாக மேம்பட; தாண்டவமபுரியுந்தமபிரானானா—ஆனந்தநிருத்தம் செய்தருளும் சிவபிரானே, தலைப்படக்கிடைத்தபின்—தரிசிக்கப்பெற்றபின், சைவவாண்டகையாருக்க கடுததவநிலைமைவிளைவை—நமபியாநூரர்க்குண்டான அதிசானந்த விளைவை, யாரளவறிநதுரைப்பார்—இவ்வளவிற்றென்று அதனைளவையறிநதுரைக்கவல்லவர் யார ஒருவருமில்லை.—எ.று.

ஐம்புலங்களுந் தத்தம் புலங்களை யுணராதற்குக் கருவியாகிய பொறிகளை யுடைமையின் பூண்ட வைம்புலமென்றா. அப்பொறியாலுணரப்படும வளிதை மாலேமுதவிய விடயங்களால் வருமின்பம் இது சுகமென்று சுட்டி யநுபீலிக்கப்படுமெனும் அவ்வன்பம் விபரீதமும் அரித்தியமுமாதவின ஐம்புலனிற் புலப்படாவின்பமென்றும், இருமபைக் காந்தம் வலித்தார்போலத் தம்மை வசப்படுத்தித் தமமுள் விரவி விளக்கி நிற்குந் திருவருளால் விளைதவற் புணாந்து மெய்யுணர்வின்றிப் பொங்கவென்றுங்குறினர். இத்திருப்பதியிற் சிவபிரான நிருத்தகாட்சி விசேடக்குறிப்பால் தரிசிப்பித்தமையின் இதுவும் ஓர் சிதம்பரமாதலறிக. (க0)

அநிலைநிகழ்ந்த வாரநுள்பெற்ற வன்புரின்பவெள் ளத்து மன்னியபாடன் மகிழ்ந்துடனபரவி வலம்பதியதளிடை மருவிப் பொன்மணிமன்று ளெடுத்தசேவடியார் புரிநடங்குமபிடுப பெற்று லெனனிளிப்புறம்போ யெய்துவதென்று மீண்டெழுந்தருளுந் கெழுமார்.

(இ-ள்.) அந்நிலைநிகழ்ந்தவாரருன்பெற்றவன்பனர் = அவ்வாறு நிகழ்ந்தேதோ
 வான திருவருளைப்பெற்ற நமபியாளுரா, இன்பவெள்ளத்துமன்னியபாடல் = இன்பப்
 பெருக்கோடு நிலவிய திருப்பதிகத்தை. மகிழ்ந்துடனபரவி = மகிழ்ச்சி காரணமாக உ
 டனே துதித்து; வணம்பதியதரிடைமருவி = வளந்தங்கிய அத்திருப்பதியில் வீற்றிருந்
 து, பொன்மணிமன்றுள் = பொன்மயமான அழகிய கணகசபையில், எடுத்தசேவடியார்
 புரிநடங்கும்பிடப்பெற்றால் = தூக்கிய சிவந்த திருவடியையுடைய நேட்சப்பிரான் ஆ
 டியருளுந் திருநடத்தைத் தரிசிக்கப்பெற்றுக்கொண்டாஃ; என்னினிப்புறமபோயெய்
 துவதெனறு = புறத்திலுள்ள திருப்பதியிற்கென்று. தாம் அடையும் பயன் யாதென்று;
 மீண்டெழுந்தருளுதற்கெழுவாரா = அங்குமின்று சிதம்பரத்திற் கெழுந்தருளுதற்குடன்ப
 டுவாராயினார். - ஏ.று. (௧௧)

ஆயிடைநீங்கி யருளிற்றஞ்செல்வா ரருவரைச்சுரங்கனும் பிறவும்
 பாயுநீர்தியும் பலபலகடந்து பரமாதமபதிபல பணிநது
 மேயவண்டமிழால் வீருப்பொடுமபரவி வெஞ்சமாக்கூடலும் பணிந்து
 சேயிடைகழியப போரதுவநதடைநதார தென்றிசைக்கற்குடி மலையில்.

(இ-ள்.) ஆயிடைநீங்கியருளிற்றஞ்செல்வா = அத்திருப்பதியினின்றும் நீங்கிச் சி
 வபிரான் திருவருளிணல் எழுந்தருளுகின்ற நமபியாளுரா, அருவரைச்சுரங்கனும்பிற
 வும் = அரிய மலைச்சுரங்களும் பிறகாடுகளும், பாயுநீர்தியும்பலபலகடந்து = பெருகு
 கின்ற நீராயுடைய நதியுமாகிய பற்பல விடங்களை நீங்கி, பரமாதமபதிபலபணிந்து =
 அவகு சிவபிரான் வீற்றிருந்தருளும் பல திருப்பதிகளையும் வணங்கி, மேயவண்டமிழா
 ல்வீருப்பொடுமபரவி = இனிமைபொருநதிய தமிழ்ப்பதி + ததால விருப்புடன்றுதித்து;
 வெஞ்சமாக்கூடலும்பணிந்து = வெஞ்சமாக்கூடலெண்ணுந் திருப்பதியையும் வணங்கி,
 சேயிடைகழியபபோந்து = நெடுந்தூரம் நீங்கிப்போக எழுந்தருளி, வந்தடைந்தார்தே
 னறிசைக்கற்குடிமலையில் = தென்றிசையிலுள்ள கற்குடிமாமலையில் வந்தருளினார். - ஏ.று.

திருவெஞ்சமாக்கூடல்-பண்-தொல்லிக்குவ்வாணம்.

திருச்சிறம்பலம்.

எறிக்குகுகதிாவேயுதிமுததமோடேலமிலவங்கநதககோலமிஞ்சி, செ
 றிக்குமபுனலுடபெய்துகொணமெண்டித்தினைததெறுசிற்றறதன் கீழ்க்க
 ரைமேன், முறிக்குநதனைமாமுடபுனைநாழல்குருககததிகணமேற்குயில்
 கூவலறு, வெறிகுகுகலைமாவெஞ்சமாக்கூடல்விகிரதாவடியேனையுமவேண்
 டிதியே.

வஞ்சிறுண்ணிடையார்மயிற்சாயனல்லார்வடிவேற்கணல்லார்பலர்வந்
 திறைஞ்சும, வெஞ்சமாக்கூடல்விகிரதாவடியேனையுமவேண்டிதியென்று
 தான்விரும்பி, வஞ்சியாதளிகுகுமவயனாவலாகோன்வனப்பகையபன்வன
 றெண்டனசொன்ன, செஞ்சொற்றமிழமலைகனபததுமவல்லாசிவலோக
 ததிருப்பதுதிண்ணமன்றே.

திருச்சிறம்பலம்.

விடுதருமிக கற்குடியில் விழியியாரைப் பணிநதிறைஞ்சி
 நீடுவிரும்பிற் திருப்பதிக நிறைநதசிறதை யுடனபாடிப்
 பாடுமவிரும்பிற் றெண்டருடன் பதிகள்பலவு மனைநதிறைஞ்சித்
 தேடுமிருவா காண்பரியார திருவாறைமேற்றளி சென்றனைத்தார்.

(இ-ள்) வீடுசுருமிககற்குடியில்—அவா வீட்டைககொடுககும் இதகிருககற்குடியில் வீற்றிருந்தருளும்; விழுமியாராபபணிகிறைஞ்சி—சிவபிரானை நிலமுறவீழ்ந்து வணங்கி, நீடுவீருப்பிற்றிருப்பதிகம—மிகக பேரனபோடு திருப்பதிகத்தை, நிறைந்த சிதைதடினபாடி—சிறைவடைந்த சித்தத்துடன் பாடியருளி, பாடும்வீருப்பிறடுண்டருடருடன—தாம திருப்பதிகம பாடும் வீருப்பினால் அடியாகளோடு, பதிகன்பலவுமனைந்திறைஞ்சி—பல திருப்பதிகளையுஞ்சென்று வணங்கி, தேடுமிருவர்காணபரியா—தேடுகின்ற திருமால் பிரமனெனனும் இருவரும் அபிதற்கரிய சிவபிரான் வீற்றிருந்தருளும், திருவாறைமேற்றளிசென்றடைந்தார—திருவாறை மேற்றளியென்னுந் திருப்பதியை யடைந்தருளினார்—எ-று. (௬௩)

திருக்கற்குடி - பண் - நட் டாராகம்.

திருச்சிற்றம்பலம்.

விடையாருககொடியாய்வெறியாமலாககொன்றையினும்
படையாவெண்மழுவாபரமாயபரமபரனே
கடியார்பூடபொழில்சூழ்திருக்கற்குடிமன்னிசின்ற
வடிகேளெம்பெருமானடியேனையுஞ்சவெனே.

அலையாதண்புனல்குழந்தழகாகிளிழவமருங்
கலையாமாதவாசோதிருக்கற்குடிககற்பகத்தைச்
சிலையாவாணுதலாளலலசிவகடியபபனுரை
விலையாமாலவல்லாவிவனமுவுலகாளபவரே.

திருச்சிற்றம்பலம்.

செம்பொனபேருச சிலைவளைத்த சிவனாராறை மேற்றளியி
னம்பார்பாதம் பணிந்திறைஞ்சி நானும்கிழ்வாக் கருள்கூட
வுழபார்போற்றுத தானங்கள் பலவுபணிந்து போந்தனைவா
ரிம்பாவாழ் வினனமபா நகரைச்சேர வெய்தினார்.

(இ-ள்) செம்பொனமேருசசிலைவளைத்த—சிவந்த பொன்மயமான மாமேருவை வில்லாகவளைத்தருளிய; சிவனாராறைமேற்றளியின—சிவபிரானது திருவாறைமேற்றளியினகண், நம்பார்பாதம்பணிந்திறைஞ்சி—அச்சிவபிரான் திருவடிகளைப் பணிந்திறைஞ்சி, நானும்கிழ்வாககருள்கூட—நாடோறும் மகிழ்ச்சியடையுமவாக்குத திருவருள்கூட அதனால், உம்பார்போற்றுதநானங்கள—தேவாகளும் பரவும் திருப்பதிகள், பலவும்பணிந்துபோந்தனைவா—பலவறறையும் வணங்கியெழுந்தருளுநின்ற நம்பியாரூரர், இம்பாவாழ்—இவவுலகத்தார வாழும்படி; இன்னம்பாநகரைச்சேர வெய்தினார்—திருவினனமபொனனும் திருப்பதியையடைந்தார்.—எ-று. (௬௪)

ஏரினமருவு மின்னமபா மகிழ்தவீச்சா கழல்வணங்கி
யாருமன்பிற பணிந்தேத்தி யாராவருளா லங்கமாவா
போரினமலியுங் கரியுரித்தார மருவுமபுறம் பயம்போற்றிச்
சேருமுள்ள மிக்கெழுவெய்ப்ப பதிகமபாடிச் செல்கின்றார்.

(இ-ள்) ஏரினமருவுமினனமபாமகிழந்த—அழகானமிக இன்னமபொன்னுந் திருப்பதியில் வீற்றிருந்தருளும், ஈசாகழல்வணங்கி—சிவபிரான திருவடிகளை வணங்கி, ஆருமனிதப்பணிந்தேத்தி—நிறைந்த பேரனபால் நிலமுறவணங்கித்துதித்தி; ஆராவருளாலங்கமாவா—தெவிட்டாத திருவருளினால் அத்கிருப்பதியில் வீற்றிருந்தருளும்

நம்பியாரூரர்; போரினம்வியுக்கரியுரித்தா—போர்த்தொழிலால் மிகக் கயாசூரனென
 னும் யானையை யுரித்தருளும் சிவபிரான்; மருவுமுமுறம்பயம்போற்றி—வீற்றிருந்தருளும்
 திருப்புறம்பயமென்னுந் திருப்பதியை உணங்கி, சேருமுள்ளமிககெழ—ஒருமித்த
 திருவுள்ளம் அன்பால் மிககூர, மெய்ப்பதிக பாடிச்செல்கின்றா—மெய்யமழையான தி
 ருப்பதிகமபாடிக்கொண்டு செல்வாராயினா—எ-று (கூடு)

வேறு

அங்கமோதியோ ராறைமேற்றளி யென்றெடுத்தமீர் காதலிற்
 பொங்குமின்றமி ழாலவிருமபு புறம்பயந்தொழப போதுமென
 றெங்குமனனிய வின்றிசைப்பதி கமபுனைததுட நெய்தினா
 திங்களசூடிய செல்வாமேவு திருப்புறம்பயஞ சேரவே

(இ-ள்.) அங்கமோதியோராறைமேற்றளியென்றெடுத்தது—அவர் அங்கமோதி
 யோராறைமேற்றளியென்று முதலிலெடுத்தது அமாகாதலிற் பொங்குமின்றிமீழால்—
 மிகக் காதலிற் பொலிவடைந்த இனிய திருப்பதிகக்கினாலே, புறம்பயந்தொழப
 போதுமென்று—புறம்பயததைத்தொழ யாம செலவோமென்று, எங்குமன்றிய வினனி
 சைப்பதிகம்புனைந்து—எவ்விடத்தாம நிலைபெற்றஇனிய இசையோகூடிய திருப்பதி
 கத்தைப்பாடி, திங்களசூடியசெல்வாமேவு—சிவபிரான வீற்றிருந்தருளும், திருப்புறம்
 பயஞ்சேரவுடனெய்தினா—திருப்புறம்பயதைச்சார வந்தருளினா.—எ-று. ஏ-அசை.

திருப்புறம்பயபு-பண்-கொல்லி.

திருச்சிற்றம்பலம்

அங்கமோதியோராறைமேற்றளிரின் றுபோருவந சின்னபப்
 தங்கினோமையுமின்னதென்றிலரிசனாரெழுநெருசமே
 கங்குலேமங்கள்கொண்டுதேவாகளோதவானவாதாபு-சுரம
 பொங்குமால்விடையேறிசெல்வப்புறம்பயந்தொழபபோதுமே

துஞ்சியும்பிறநதுஞ்சிறநதுநதுயக்கருதமயக்கிவை
 யஞ்சியூர்நிருப்புறம்பயததப்பனைத்தமிழ்ச்சிரின
 னெஞ்சினாலேபுறம்பயந்தொழுதுய்துமென் றுகினைத்தன
 வஞ்சியாதுணாசெய்வல்லவாவல்லவா னுலகாளவே.

திருச்சிற்றம்பலம்.

அப்பதிக்கணமர்ந்ததொண்டரு மன்றுவெண்ணைநல் லூரினி
 லொப்பருநதனி வேதியன்பழ வோலைகாட்டிநி னுண்டவ
 ரிப்பதிக்கணவந தெய்தவென்னத வங்களைநெதி கொள்ளவே
 முப்புறங்க ளெரித்தசேவகா சோயில்வாயினிள் முன்னினா.

(இ-ள்) அப்பதிக்கணமர்ந்ததொண்டரும்—அதுவன்றி அத்திருப்பதிககண்வா
 றும் அடியார்களும்; அன்றுவெண்ணைநல்லூரினில்—அந்நாளில் திருவெண்ணைநல்லூரி
 ல், ஒப்பருந்தனிவேதியன்—ஒப்பற்ற சிவபிரானாகிய மறையவா, பழவோலைகாட்டிநி
 னுண்டவா—பழைய ஆவணவோலையைக்காட்டி வெளிப்பட்டு அடிமைக்கொண்ட ந
 ம்பியாரூரர்; இப்பதிக்கணவந்தெய்த—இத்திருப்பதிககணெழுந்தருள, என்னதவங்க
 ணென்றெதிர்கொள்ளவே—யாம் செய்த தவங்களைனவென்று கூறி எதிர்கொண்டு

வரத்தாரும்; முப்புரங்கொளித்தசேவகர்—திரிபுரங்களையெரித்த சிவபிரானது, கோயில்வாயிலின்முன்னினா—திருக்கோயில்வாயிலையடைந்தார்.—எ-ற. ஏகாரம்—அசை.

நீடுகோபுர முன்பிறைஞ்சி நிலாவுதொண்டரொடுள்ளீணைத் தாடன்மேவிய வண்ணலாரடி போற்றியஞ்சலி கோலினின் நேடுலாமலர் தூவியெட்டிவெடைத்துமாகுமுறுப்பினும் பிடுநீடுகிலத்தின்மேறெபரு கப்பணிநது வணங்கினா.

(இ-ள்.) நீடுகோபுரமுன்பிறைஞ்சி—அவர் உயர்ந்த திருக்கோபுரத்தின்முன்னே வணங்கி, நிலாவுதொண்டரொடுள்ளீணந்து—வினங்கிய திருக்கூட்டத்தோடு ஆலயத்தினுள்ளே புருத்தி; ஆடன்மேவியவண்ணலாரடிபோற்றி—ஆனந்தநிருத்தஞ்செய்தருளும் சிவபிரான் திருவடிக்களைத்துதித்து, அஞ்சலிகோலினின்றும்—அஞ்சலியாகத் திருக்கரங்களைக்கூப்பித் திருமுன்னே நின்ற, எடுலாமலாதூவி—இதழ்விரிந்த மலர்களைச்சொரிந்து; எட்டிவெடைத்துமாகுமுறுப்பினும்—அட்டாங்கபஞ்சாங்கமென்னு முறுப்போடு, பிடுநீடுகிலத்தினமேல்—பெருமையிக்க நிலத்தில்; பெருகப்பணிந்துவணங்கினார்—யிக்கப்பணிந்துதொழுதாரா —எ-ற. (க௮)

அங்குநீடருள் பெற்றுளாவ மிகப்பொழிந்தெழு மன்பினும் பொகருநாண்மலர்ப பாதமுனபணிக தேத்திமிண்டு புறத்தணைக தெங்குமாகி நிறைநது நினறவர் தாமகிழ்ந்த விடங்களிற் றங்குகோலமி நைஞ்சுவாரருட் டாவிலனபொருடெய்தினார்.

(இ-ள்.) அங்குநீடருள்பெற்று—அவர் அவ்விடத்து யிக்க சிவபிரான் திருவருளைப்பெற்று, ஆர்வமிகப்பொழிந்தெழுமனபினும்—பெருவிருப்பை மிகவும் வினைதெழுதின்ற பேரணபினும், பொங்குநாண்மலர்பபாதமுன்பணிகதேத்தி—பொலிவினையுடைய புகிய தாமரைமலர்போலும் திருவடிகளின் முன்னே வணங்கித்துதித்து, மீண்டு புறத்தணைந்து—திருமலிப் புறம்பேசென்று, எங்குமாகிநிறைந்துநின்றவாதாம்—எவ்விடத்துக் கலந்து வியாபித்துநின்ற சிவபிரான், மகிழ்ந்தவிடங்களில்—வீற்றிருந்தருளும் திருப்பதிகளில்; தங்குகோலமிநைஞ்சுவார்—பொருந்திய திருக்கோலத்தைத்தொழுங்குந்துடைய நம்பியாரூரா, அருள்தாவிலனபொருடெய்தினார்—திருவருணிக் காத அடியார்களோடு அடைந்தாரா —எ-ற. (க௯)

கேற.

வம்புநீ டலங்கன்மார்பின் வன்றொண்டர் வன்னிகொன்றை துமைபவெள் ளடம்புதிங்க நேயநீ ரணிந்தசென்னித் தம்பிரா னமர்ந்ததானம் பலபல சார்ந்துதாழ்ந்து கொம்பொ ராடனீடு கூடலை யாற்றார்சார.

(இ-ள்.) வம்புநீடலங்கன்மார்பின்வன்றொண்டர்—வாசனைகமழும் மாலையணிந்த திருமார்பினையுடைய நம்பியாரூரா, வன்னிகொன்றைதும்பைவெள்ளடம்புதிங்கன்—வன்னிப்பத்திரமும் கொன்றைமலரும் தும்பைமலரும் வெள்ளிய அடப்பம்பூவும இளம்பிறையும், தூயநீரணிந்த—பரிசுத்தமாகிய கங்கைநதியும் ஆகிய இவைகளையணிந்த, சென்னித்தம்பிரானமர்ந்த—திருமுடியையுடைய சிவபிரான் வீற்றிருந்தருளும், தாண்மபலபலசார்ந்துதாழ்ந்து—பல திருப்பதிகளையுமடைந்து வணங்கி, கொம்பொராடனீடுகூடலையாற்றார்சார—மகளிர்கள் நிருத்தஞ்செய்கின்ற திருக்கூடலையாற்றாயுடைய.—எ-ற.

செப்பரும் பதியிறச்சொரி திருமுது குன்றமேக்கி
யொப்பரும் புகழாசெல்லு மொருவழி யுமையானோடு
மெய்ப்பரம பொருளாயுள்ளார வேதிய ராகிசினரா
முப்புரி நூலுநகாங்கி நம்பியா ரூராமுன்பு

(இ-ள) ஒப்பரும்புகழாரா=ஒப்பற்ற புகழையுடைய அச்சம்பியூரூர், செப்ப
ரும்பதியிறச்சொரி=சொல்லுதற்கரிய அததிருப்பதியிறச்சொரமல், திருமுதுகுன்றமே
க்கி=திருமுதுகுன்றமென்னுந் திருப்பதியைக் கருகிக்கொண்டு, செல்லுமொருவழி=
போமொருமாகக்கதில, உமையானோடுமெய்ப் பரமபொருளாயுள்ளார=உமாதேவி
யாரேட்டு மெய்மமைக்கடவுளாயுள்ள சிவபிரான, நம்பியாரூராமுன்பு=நம்பியாரூர
க்கெகிரி, முப்புரிநூலுநகாங்கிவேதியராகிசினரா=பூணூலையு மணிந்த மறையவா
வேடநகாங்கி சினறருளிணா -எ-று (க0க)

சினறவா தமமைநோக்கி நெகிழ்தசிச் சைபராய்ச்சாழ்வா
ரினறியா முதுகுன்றெய்த வழியெமக கிபமபுமென்னக
குன்றவில் லாளியாரூங் கூடலை யாற்றாநேறச்
சென்றதிவ வழிதானென்று செல்வழித் துணையாச்செல்ல.

(இ-ள்) சினறவாதமமைநோக்கி=அங்குசினற சிவபிரானைப்பாத்து, நெகிழ்த்த
சினறையராய்ச்சாழ்வாரா=உருகிய மனமுடையவராய வணங்கும் நம்பியாரூர, இன்றி
யாமுதுகுன்றெய்த=இன்றைக்கு நாம் திருமுதுகுன்றையைய, வழியெமக்கியமபுமெ
ன்ன=மாகக்கதை நமக்குச் சொல்லுமென்று கேட்க, குன்றவில்லாளியாரும்=மேரு
வில்லையுடைய சிவபிரானாகிய மறையவரும், கூடலையாற்றாநேறச்சென்றகிவவழிதா
னென்று=திருக்கூடலையாற்றாராயடைய விமமாகசம் திருமுதுகுன்றத்திசென்ற
தென்று, செல்வழித்ததுணையாச்செல்ல=அவா செல்லும் வழிக்குத் தாம் துணையாகிச்
போக.-எ-று (க02)

கண்டவா கைகள் கூடபித் தொழுதுயின் றெட்டர்வராககாணா
வண்டலா கொன்றையாரை வடிவுடை மழுவென்றேததி
யண்டாதம பெருமான்போந்த வதிசய மறியெனென்று
கொண்டெழு விருப்பினோடு கூடலை யாற்றார்புககார.

(இ-ள்) கண்டவர்கைகள்கூப்பித்தொழுது=வழித்ததுணையாச்செல்லும் சிவபி
ரானைததரிசித்த நம்பியாரூர கைகளைச் சிரசிறகுவித்து வணங்கி, பின்றெட்டாவாக்க
காணா=நமக்கு வழித்ததுணையாச்செல்லும் சிவபிரானைக்காணாதவராய், வண்டலர்
கொன்றையாரை=வண்டிகள் வீழ்தலால் அலாந்த கொன்றைப்பூமூலையெச்சூடிய சிவ
பிரான, வடிவுடைமழுவென்றேததி=வடிவுடை மழுவென்று திருப்பதிக்கமெடுத்தது,
அண்டாதமபெருமானபோந்த வதிசயமறியேனென்று=தேவாபெருமானாகிய சிவபிரா
ன போந்த வதிசயமறியேனென்று இறுதியில்வைத்தது, கொண்டெழுவிருப்பினோடும்=
தந்திருவுள்ளததுக் கலந்தெழாசினற பேரனபோடும், கூடலையாற்றார்புககாரா=திருக்
கூடலையாற்றாராயடைந்தாரா.-எ-று. இவ்விரண்டுஞ்களும். (க03)

திருக்கூடலையாற்றார் - பண் - புறநீர்மை.

திருச்சிறறம்பலம்.

வடிவுடைமழுவென்றேததிமகரியுரிபோர்த்துப்

பொடியணிதிருமேனிப்புரி குறலுமையோடுங்

கொடியணிநெடுமொடக்கூடலையாற்றாரி
லழகளில்வழிபோந்தவதிசயமறிபேனே.

கூடலையாற்றாரிற்கொடியிடையவனோடு
மாடலுகத்தானையதிசயமிதுவென்று
நாடியவின்றமிழால்நாவலவூரனசொற்
பாடல்கள்பத்துமவல்லாராதவினைபற்றறுமே.

திருச்சிற்றம்பலம்.

கூடலையாற்றாராமேவுங் கொன்றைவார் சடையினாதம
பீடுமா கோயில்புக்குப் பெருகிய வார்வமபொங்க
வாடகப் பொதுவிலாடு மறைகழல் வணங்கிப்போற்றி
நீடருள் பெற்றுப்போந்த திருமுது குன்றினோந்தார்.

(இ-ள்) கூடலையாற்றார்மேவும்=அவர் திருக்கூடலையாற்றாரின்கண் வீற்றிருந்த
ருளும், கொன்றைவாரசடையினாதம=கொன்றைமலரைச்சூடிய நீண்ட சடைமுடி
யையுடைய சிவபிரானது, பீடுமாகோயில்புக்கு=பெருமைமிகக திருக்கோயிலையடை
ந்து; பெருகியவாராவம்பொங்க=மிகக பேரன்பானதுவளர, ஆடகப்பொதுவிலாடும்=
கணகசபையின்கண் திருத்தஞ்செய்தருளும், அறைகழல்வணங்கிப்போற்றி=ஒலிககி
ற வீரக்கழலத்தரித்த திருவழிகளை வணங்கித்ததித்தது, நீடருள்பெற்றுப்போந்து=யி
க்க திருவருள்பெற்றுக்கொண்டு அவருகின்றம நீங்கி, திருமுதுகுன்றினோந்தார்=
திருமுதுகுன்றையடைந்தார்.—எ-று. (க0௪)


தடநிலைக் கோபுரத்தைத் தாழ்த்துமுன் னிறைஞ்சிக்கோயில்
புடைவலங் கொண்டிபுக்குப் போற்றினா தொழுதுவீழ்த்து
நடநவில் வாராநஞ்சி யிடையெனுஞ் செஞ்சொன்மலைந்
தொடைநிகழ் பதிகம்பாடித் தொழுதுகை சுமந்துநின்ற.

(இ-ள்) தடநிலைக்கோபுரத்தைத்தாழ்த்து=அவா பெரிய நிலைகையுடைய திரு
க்கோபுரத்தைச் சாட்டாங்கமாக வணங்கி, முன்னிறைஞ்சி=திருமுன்னே நின்றுதொ
ழுது, கோயிலுபுடைவலங்கொண்டு=திருக்கோயிலை அருகில் வலமாகவந்து, புக்குப்
போற்றினாந்தொழுதுவீழ்த்து=உள்ளே புகுந்து துதித்தது நிலமுறவணங்கி, நடநவில்வா
ரை=திருத்தஞ்செய்தருளும் சிவபிரானை, நஞ்சியிடையெனுஞ்செஞ்சொன்மலை=நஞ்
சியிடையென்னும் முதலையுடைய செஞ்சொல்லாலமைந்த மாலையாகிய, தொடைநிகழ்
பதிகம்பாடி=தொடையமைந்த திருப்பதிகத்தைப்பாடி; தொழுதுகைசுமந்துநின்று=
கைகளைக்கூப்பிச் சிரசின்மேல் அஞ்சலிசெய்து நின்று.—எ-று. (க05)

திருமுதுகுன்றம்-பண்-கொல்லிக்கவ்வாணம்.

திருச்சிற்றம்பலம்.

நஞ்சியிடையின்றானையென்றும்கைச்சுவார்
துஞ்சியிட்டாற்பின்னைச்செய்வதென்னடிகேள்சொளிர்
பஞ்சியிடப்புட்டில்கீறுமோபணியீரருள்
முஞ்சியிடச்சங்கமாக்குஞ்சீர்முதுகுன்றோ.



இறைவர் சுந்தருக்கு கூடலையாற மாநகரம், வழிகாட்டி மமைய ஜூரா சிவகிரானென் துணர்ந்து அங்குப்பணிநது

சுந்தரமயம் பிள்ளை வந்த காலம்

முத்திமுத்தர் துவலஞ்செய்யுமுதுகுன்றனை
பிதநெபபானடி ததொண்டனூரன்பிதந்றிவை
தத்துவஞானிகளாகினாதடுமாற்றிலா
ரெத்தவததேராகளுமேத்துவாக்கிடரில்லையே.

திருச்சிற்றம்பலம்

காதாபாற் பொருடாம்வேண்டி நண்ணிய வண்ணமெல்லவாக்
கோதறு மனததுட்கொண்ட குறிப்பொடும் பரவும்போது
தாதவழி கொன்றைவேயநதார தரவருள் பெறுவார்சைவ
வேதியர் தலைவர்மீண்டு மெய்யில்வெண் பொடியும்பாட.

(இ-ள்.) சைவவேதியாதலைவா=சைவமறையவர் தலைவராகிய அந்நம்பியாரு
ரர்; நாதர்பாற்பொருடாம்வேண்டி=சிவபிரானிடத்தப் பொண்ணைத் தாம் விரும்பி;
நண்ணியவண்ணமெல்லாம்=வந்த வரலாறெல்லாம், கோதறமனத்துட்கொண்ட=
குற்றமற்ற திருவுள்ளத்திற்கொண்ட, குறிப்பொடும் பரவும்போது=திருக்குறிப்பாற்
பதிகம் பாடும்போது, தாதவழிகொன்றைவேயநதாரா=மலர்த்தாதோடலாந்த கொன்
றைமாலையைச்சூடிய சிவபிரான, தரவருள்பெறுவாரா=பொண்ணைக் கொடுத்தற்கேஜி
வான திருவருளைப்பெறுவாராய், மீண்டுமெய்யில வெண்பொடியும்பாட=திரும்ப மெ
ய்யை முற்றப்பொடிப்பூசியெனனும் முதலையுடைய திருப்பதிகத்தையும் பாடியருள.

நம்பியென்ற திருப்பதிகம்-பண்-தக்கேசி.

திருச்சிற்றம்பலம்.

மெய்யைமுற்றப்பொடிப்பூசியோராமபிவேதரான்கும்விளித்தோதிகியோ
கம்பி, கையிலோர்வெண்மழுவேதையோராமபிகண்ணுமமுன றுமுடையா
யொருகம்பி, செய்யாமபிசிறுசெஞ்சடைமபிதிரிபுரநதியெழச்செற்றதோ
ர்வில்லா, வெய்தகம்பியெனையாளுடைமபியெழுபிறப்புமங்கணம்பிகண்
டாயே.

காத்தினமபிகசியாதவர்வம்மைக்கசிகத
வாக்கிமமையோடம்மையிலின்பமபெருக்குகம்பிபெருக்கருத்தா.

திருச்சிற்றம்பலம்.

பனிமதிச சடையாதாமும் பன்னிரண் டாயிரம்பொ
னனியருள் கொடுக்குமாற்றா னல்கிட வுடையகம்பி
தனிவரு மகிழ்ச்சிபொங்கத் தாழ்ந்தெழுத தருகுசென்று
கனிவிட மிடற்றினூர்முன் பின்னென்று கழறலுற்றார்.

(இ-ள்.) பனிமதிச்சடையாதாமும்=குவிர்ந்த இளம்பிறைசூடிய சடையை
டைய சிவபிரானும், பன்னிரண்டாயிரம்பொன்=பன்னீசாயிரம்பொண்ணை, நனியரு
ள்கொடுக்குமாற்றானல்கிட=மிக்க திருவருள் செட்டும் வழியாதகொடுக்க; உடையகம்
பிதனிவருமகிழ்ச்சிபொங்க=அவர் ஒப்பின்றிவரும் மகிழ்ச்சி மிக்க; தாழ்ந்தெழுந்த
ருகுசென்று=வணங்கியெழுந்து சமீபத்திற்போய்; கனிவிடமிடற்றினூர்முன்=கணங்க

னிபோலுவ கரியவிடந்தங்கிய திருமிடற்றையுடைய சிவபிரான் திருமுன்னே, பின்பு னை உழறலுறாராபினைனென்று சொலவதொடங்கினா. —எ-று இம்முனறுவகுளகம்.

“அருளுமிக கனகமெல்லா மடியனேற காரூருளனோரா
 மருளுற வியப்பவங்கே வரபபெற வேண்டுமெனனத்
 தெருளுற வெழுந்தவாககாற செழுமணி முத்தாற்றிடடிப
 பொருளினை முழுதுமாறாக் குளத்திறபோயக கொளகவென்றா

(இ-ள்) அருளுமிககனகமெல்லாம—அவா தேவரீரருளிய இப்பொனமுழுதும, அடியனேறகு—அடியனேறகாக, ஆருருள்ளோமருளுறவியப்ப—திருவாருளினைணு ளளவாகள் மயங்கவும் விமயிதமடைபாயுட, அங்கேவரபபெறவேண்டுமெனன—அத்தி ருவாருளில வரும்படி செய்யவேண்டுமென்று விண்ணப்பஞ் செய்ய, தெருளுறவெ ழுந்தவாககால—சிவபிரான யாவருமுணரவுத்தித அசரீரிவாக்கினால, செழுமணிமுத் தாற்றிடடிபபொருளை—இப்பொனனைககுளிந்த மணிமுத்தாந்தியிலேயிடடு, முழுது மாறாக்குளத்திறபோய்க்கொளகவென்றா—குளுறபாமல முழுதும திருவாருளிலுள்ள குளத்திறசென்று நீ கொள்கவென்றருளிச்செய்தாரா —எ-று

மருளுறவியப்பவென்றதலை இப்பொருள அங்குநின்று மிகருவந்தது எவ்வா றென நிசசயித்தல கூடாடையின மருளும, இது மிக்க அறபுத்தமாதின வியப்பும் ஆரு ளுள்ளாரடையவென்றொனக. (க0அ)

என்றுதம பிரானாகலகு மின்னருள பெற்றபிணனா
 வனொருண்டா மசசமவேண்டிக கடைகொண்டு மணிமுத்தாற்றிற
 பொனறிர ளெடுகதுநீருட புகவிட்டுப போதுகின்ற
 ரனறெனை வலிந்தாட்கொண்ட வருளிதி லறிவேனென்று.

(இ-ள்) என்றுதமபிரானா—இவ்வாறு தமமுத்தலவராகிய சிவபிரான, நலகுமி ன்ன்னருளபெற்றபிணனா—அருளும இளிய திருவருளைப்பெற்றபின்பு, வனொருண்டாப ச்சமவேண்டிககடைக்கொண்டு—நமபியாருரா மசசத்தை விநமயியெடுத்தகொண்டு, மணிமுத்தாற்றில—திருமணிமுத்தாந்தியில, அனறெனைவலிந்தாட்கொண்டவருள—அந ளாளில அடியேனைத் தடுத்தாட்கொண்ட திருவருளை, இவிலறிவேனென்று—இயவேது வாலறிககடவேனென்று, பொனறிரளெடுத்தது—அப்பொறகுளவையெடுத்தது, நீரு ட்புகவிட்டுப்போதுகின்றா—அநீருட்புகுமபடிவிட்டுசெ செலகின்றவராயினா (க0ஆ)

மேளிய காதறொண்டு விரவுமெய் விருத்திபெற்றா
 ராவியின விருத்தியான வந்தனா புலியூமனறிற
 காவியவ கண்டாகூத்துக் கண்டுகும பிடுவதென்று
 வாலிகுழ் தில்லைமுதூர வழிககொளவான வணங்கிப்போந்தார.

(இ-ள்) மேலியகாதறொண்டுவிர்வும—அன்போடுகூடிய திருத்தொண்டுசெ ய்யும், மெய்விருத்திபெற்றா—மெய்மமையான சித்தவிருத்தியைப்பெற்ற அவா, ஆவி யினவிருத்தியான—அவியினது விருத்தியையுடையான. அந்தனாபுலியூமனறில—ம றையவர்கள் வாழும் சிதம்பரத்தினகணுள்ள கனகசபையில், காவியங்கண: ாகூத்து— கீலமலர்போலும் கரிய திருமிடற்றையுடைய சிவபிரான செய்தருளு திருக்கூத்ததை, கண்டுகும்பிடுவதென்று—தரிசித்தது வணங்கவேண்டுமென்று கருதிக்கொண்டு, வாலி குழ்தில்லைமுதூரவழிககொள்வான்—வாலிசுள் குமுத்த சிதம்பரத்தை யடையுட்பொரு ட்டி, வணங்கிப்போந்தார—திருமுதுகுன்றனா வணங்கிசென்றாரா.—எ-று.

ஆவியென்பது ஆவியென நீண்டது விருத்தியென்றதில் முன்னையது சித்தவிருத்தி. பின்னையது செய்தொழில். விடயவழிச்செல்லாது அருளவழித்தன்வசமாய் நிறறவின் மெய்விருத்தியெனலா ஆவியின் விருத்தியென்னுகால சரு புரோடாச முதவிய அவிகளை ஒமஞ்செய்தொழுதுவோடொன்பது பொருள் அது யாகஞ்செய்தலும் செய்வித்தலுமாகிய தொழினமேனிறந்து (கக0)

மாடுள பதிகளசென்று வணங்கிப்போய மங்கைபாகா
நீடிய கடம்பூர்போற்றி நிறைந்தவா னீசுககூத்த
ராடிய திலலைமுதூ ரணைந்தணி வாயில்புகுசு
சேடியா மாடமனனுஞ் செழுந்திரு விதிசாரநரா

(இ-ள்) மாடுளபதிகளசென்று=அருகிலுள்ள திருப்பதிகளையடைந்து, வணங்கிப்போய்=தொழுதுசென்று, மங்கைபாகாநீடியகடம்பூர்போற்றி=உமாதேவியை ஒரு கூற்றிலுடைய சிவபிரான வீற்றிருந்தருளும் திருக்கடம்பூரை வணங்கி, நிறைந்தவான நக்ககூத்தா=எவ்விடத்தும்நிறைந்த நட்சேப்பிரான, ஆடிய திலலைமுதூ ரணைந்து=நிருத்தஞ்செய்தருளுஞ் சித்தமபரதையடைந்து, அணிவாயில்புகுசு=அழகிய திருவாயிலற் சென்று, சேடியாமாடமனனும்=மிகவயாந்த மாடங்கள் நிலப்பெற்றிருக்கும், செழுந்திருவீதிசாரநரா=செழுமைதங்கிய திருவீதியை யடைந்தருளினா—எ-று. (ககக)

பொற்றிரு விதிதாழ்து புண்ணிய விளைவாயோங்கு
நற்றிரு வாயினண்ணி நலமழி யலங்கனமாபா
மற்றதன் முனபுமணமேல் வணங்கியுள புகுந்துபைப்பொற
சுற்றுமா ளிகைசூழ்வந்து தொழுதுகை தலைமேறகொளவார.

(இ-ள்) பொற்றிருவிதிதாழ்து=அழகிய திருவீதியை வணங்கி, புண்ணியவிளைவாயோங்கும=புண்ணியத்தின் திரட்சியாயுயர்ந்த, நற்றிருவாயினண்ணி=நல்ல திருவாயிலைடைந்து, நலமலியலங்கனமாபா=நன்மைமிகக் மாலையையணிந்த மாபிணையுடைய நமபியானாரா, மற்றதன்முன்பு=அத்திருவாயிலற் முன்னே, மணமேலவணங்கியுளபுகுந்து=நிலமுறச்சாட்டாங்கமராக வணங்கி உள்ளேபுகுந்து, பைம்பொற்றிசுற்றுமா ளிகைசூழ்வந்து=பசும்பொண்ணுலாகிய சூழ்ந்த திருமாளிகையை வலமாகவந்து, தொழுதுகைதலைமேறகொள்வாரா=நிலமுறவணங்கிக் கரங்களைச் சிரமேறருவித்து அஞ்சல்செய்வாராயினா—எ-று. (ககஉ)

ஆடிய திருமுன்பான வம்பொனின் கோபுரத்தி
னூடுபுகு கிறைஞ்சியோங்கு மொளிவளா கனகமன்றி
னூடகச செய்யதானே நண்ணுற வுண்ணிறைந்து
நீமொ னந்தவெள்ளக் கணகணீர நிரந்துபாய.

(இ-ள்) ஆடியதிருமுன்பான=அவா நிருத்தஞ்செய்தருளும் பிரானா திருமுன்னே யிருக்கும், அம்பொனின் கோபுரத்தினூடுபுகுகிறைஞ்சி=அழகிய பொண்ணுலாகிய திருக்கோபுரத்தினுள்ளே புகுந்து வணங்கி, ஓங்குமொளிவளாகனகமன்றில்=உயர்ந்த ஒளியை வீசுவ கணகசடையில, நாடகசசெய்யதானே நண்ணுற=நிருத்தஞ்செய்தருளுஞ் சிவந்த திருவடிகளை யடைபுகவகால, உண்ணிறைந்துநீமெ=தமமுள நீறைந்து பெருகும், ஆனந்தவெள்ளகணகணீரநிரந்துபாயு=வெள்ளமாகிய ஆனந்தக்கண்ணீர்திருமேனியிற பார்த்துபாயும்படி—எ-று. (ககங)

பரவுவாய் குளறிக்காதல் படிதிருப படியைத்தாழ்ந்து
 விரவுமெய் யகைமைநது மெட்டினும் வணங்கும்வேட்கை
 யானுறு திருக்கூத்துள்ள மார்தரப பெருகிகொஞ்சிற்
 கர்விலா தவரைகண்ட நிறைவுதங் கருததிற்கொள்ள.

(இ-ள்.) பரவுவாய்குளறி=துதிககின்ற நாக்குளறி, காதல்படிதிருப்படியைத்
 தாழ்ந்து=விருப்புப்பொருநதிய திருப்படியை வணங்கி, விரவுமெய்யங்கமைநதுமெட்
 டினும்=திருமேனியிற்கலகை உறுபுக்கள் ஐந்துமெட்டுமாக; வணங்கும்வேட்கை=வ
 ணங்குகின்ற மிகுகாதலோடு, அரனுறுதிருக்கூத்துள்ளமார தரப்பருகி=சிவபிரான் செய்
 தருளுமானந்திருத்ததைத திருவுள்ள நிறையப் பாணஞ்செய்து, நெஞ்சிறகரவிலாதவ
 ரைக்கண்டநிறைவு=தம உள்ளத்து வெளிபபட்டு நிற்கும் அச்சிவபிரானைத் திருப்பே
 ருரிற்றரிசித்த பேராணநகைகலப்பு, தங்கருத்திறகொள்ள=தம்மிதயத்து விரவ.—எ-று.

வெளிப்படுதலாவது,—ஊனநடனமொழித்து ஞானநடனமாங்க காட்சிகொடு
 த்தல். (ககச)

வேறு.

மடித்தாடு மடிமைக்க ளென்றெடுத்து மன்னுயிர்கட் கருளுமாற்றூ
 லடுத்தாற்று நன்னெறிகக ணினனூலும் வழுவினர்க ளணையாவண்ணந்
 தடுப்பானைப் பேரூறிற் கண்டநிலை சிறப்பித்துத தனிக்கூத்தென்று
 நடப்பானை நாமனமே பெற்றவா ரெணுங்களிப்பா யைநதுபாடி.

(இ-ள்.) மடித்தாடுமடிமைக்களென்றெடுத்து=மடித்தாடு மடிமைக்களென்று
 முதலெடுத்தது, மன்னுயிர்கட்கருளுமாற்றால்=நிலைபெற்ற ஆன்மாக்களுக்கு அருளும்
 வழியால்; அடுத்தாற்றுநன்னெறிககணினனூலும்=கிட்டித தாம செய்யும் நல்வழிககண
 ஒழுக்கினலும், வழுவினர்களணையாவண்ணம்=ஒருசிறிது வழுவினா அப்பயனை நுக
 ராதவண்ணம், தடுப்பானை=தடுப்பானை; பேரூறிற்கண்டநிலை=திருப்பேரூறில் தாம
 தரிசித்த நிலைமையை, சிறப்பித்து=அப்பகிகததில் சிறப்பித்து, தனிக்கூத்தென்றுநடி
 ப்பானை=ஒப்பற்ற திருக்கூத்தை அனவாதமும் செய்கின்றவரை, நாமனமேபெற்ற
 வாரெணுங்களிப்பால்=நாம மனமே பெற்ற வண்ணமென்று கருதுங் களிப்பினால்;
 நடந்துபாடி=விரும்பிப்பாடி.—எ-று. இமமூனறுக்குளகம். (ககடு)

கோயில்-பண்-வியாளர்க்குறிஞ்சி.

திருச்சிற்றமபலம்.

மடித்தாடுமடிமைக்களன்றியேமனனே நீவாழுகாளுந்
 தடுத்தாட்டித்தருமனாதமாசெக்கிவிடுமபோதுதடுத்தாட்கொள்வான்
 கடுத்தாடுகாதலத்திறமருகமுமெரியகலுங்கரியபாம்பும்
 பிடித்தாடிபுலியூச்சிறமபலத்தெமபெருமானைப்பெற்றமன்றே.

பாருருமரவல்குலுமைநங்கையவன்பங்களைப்பணன்ற
 னூரூரன்றருமனாதமாசெக்கிவிடுமபோதுதடுத்தாட்கொள்வா
 னூரானறமபிரானூரனமீகோங்கிலணிகாஞ்சிவாய்ப்
 பேரூராபெருமானைபுலியூச்சிறமபலத்தேபெற்றமன்றே.

திருச்சிற்றமபலம்.

மீளாத வருள்பெற்றுப் புறமபோகது திருவிதி மேவீத்தாழ்ந்தே யாளான வள்ளொண்ட ராகணாக டாமபோற்ற வமாநதுவைகி மாளாத பேரன்பாற் பொற்பதியை வணங்கிப்போய் மறலிவீழ்து தாளாண்மைகொண்டவாதவகருப்பறியலூர்வணங்கிசெனறுதாழ்தார்.

(இ-ள்.) மீளாதவருள்பெற்றுப்புறமபோகது=தமமினின்றும உகலாதநடேசப் பிரான் திருவருளைப்பெற்று ஆலயத்தின புறமபேசென்று, திருவீதிமேவீத்தாழ்து= திருவீதியையடைந்து அகருவணங்கி, ஆளானவள்ளொண்டா=அடிமையான நம்பியா ரூரா, அந்தணாகடாமபோற்றவமாநதுவைகி=அவ்வூரில் மறையவாகள் துதிக்க விரு மபி அகரு வீற்றிருந்தருளி, மாளாதபேரன்பாற்பொற்பதியைவணங்கிப்போய்=கெ டாத பேரன்போடு அழகிய அத்திருப்பதியை வணங்கிக்கொண்டுசென்று; மறலிவீழ்த் தாளாண்மைகொண்டவர்தமம்=யமனவீழ உதைத்த காரணத்தால் திருவடியின் வலி யை ஆட்சிகொண்ட சிவபிரான் வீற்றிருந்தருளும், கருப்பறியலூர்வணங்கிச்சென்றுசா னந்தாரா=திருக்கருப்பறியலூரெனும் திருப்பதியை வணங்கிச்சென்று அங்கு அடைந் தாரா.—எ-று இவ்விரண்டுவுருள்கம்.

தமமினின்றும அகலாமை.—அநாதியே அவா திருவுள்ளத்தது விரவி நீங்காதிரு த்தல் (கக௬)

வேறு

கூற்றுதைத்தார் திருக்கொகுடிக்கோயினண்ணிக் கோபுரத்தைத்தொ முதுபுகுந தனபாகுழ, வேறறப்பெருந காதலின விறைஞ்சியேத்தி யெல் லையிலாப பெருமகிழ்ச்சி மனத்திலையதப, போற்றிசைத்துப் புறத்தணைந தப பதியின்வைகிப புனிதரவா தமைநினையு மினபங்கூறிச, சாற்றியமெய் த திருப்பதிகளு சிமமாநதென்னும் தமிழுமலை புனைநதங்குச்சாருநாளில்.

(இ-ள்.) கூற்றுதைத்தார்திருக்கொகுடிக்கோயினண்ணி=அவர் யமனை உதை த்த சிவபிரான் வீற்றிருந்தருளும் திருக்கொகுடிக்கோயிலையடைந்து, கோபுரத்தைத் தொழுதுஅன்பாகுழப்புருந்து=திருக்கோபுரத்தை வணங்கி அடியார்க்குமு உள்ளே புகுந்து, ஏற்றப்பெருங்காதலினவிறைஞ்சியேத்தி=தம்மையடைந்த பெருவீருப்போடு வணங்கித்ததித்தது, எல்லையிலாப்பெருமகிழ்ச்சி=அடங்காத பேருவகையானது, மன த்திலெய்தப்போற்றிசைத்தது=திருவுள்ளத்திற்பொருந்தத்ததிசெய்தது, புறத்தணைந்தப் பதியின்வைகி=புறமபேசென்று அத்திருப்பதியில் வீற்றிருந்து, புனிதரவாதமைநினையு மினபங்கூறி=சிவபிரானைத் தியானித்ததனால் வீணந்த பேரின்பத்தை அப்பதிகத்தி ல் வைத்து, சாற்றியமெய்த்திருப்பதிகஞ்சிமமாநதென்னும்=அருளிய மெய்மமையான திருப்பதிகமாகிய சிமமாநதென்னும் முதலையுடைய, தமிழுமலைபுனைந்தங்குச்சாருநாளி ல்=தமிழ்மலையைப்பாடியருளி அத்தலத்தில் வீற்றிருந்தருளும்நாளில்.—எ-று (கக௭)

திருக்கருப்பறியலூர்-பண்-நட்டராகம்.

திருச்சிற்றம்பலம்.

சிமமாநதுசிமபுளித்துச சிந்தையினில்வைத்துகந்துதிறம்பாவண்ணங் கைமமாவினுரிவைபோர்த்துமைவெருவக்கண்டானைக்கருப்பறியலூர்க் கொய்மமாவினமலாச்சோலைகருயில்பாடமயிலாடுவகொகுடிக்கோயி லெமமாநைமனத்தினுனைநதபோதவாநமகினியவாழே.

கலைமலிநததெனபுலவாகற்றோதமமிடாதீர்க்குருங்கருப்பறியலூர்க்
 குலைமலிநதகோட்டெங்குமடடொழும்குமழஞ்சைலைக்கொகுடிக்கோபி
 லிலைமலிநதமமுவானைமனத்தினுலனபுசெய்தினபமெயதி
 மலைமலிநததோனூன்வனப்பகையப்பனுதைதவண்டமிழ்களே.

திருச்சிற்றம்பலம்.

சுவாமிபெயா-வீந்தேசா, தேவியா-இளங்கொம்பம்மை.

கண்ணுதலாரா விருமபுகருப பறியலூரைக் கைதொழுது நீங்கிப்போ
 ய்க் கயல்களபாபு, மண்ணியவளம படிக்ககரையை நண்ணியவகு மாதொ
 ருபா கததவாதாள வணங்கிப்போற்றி, யெண்ணிலபுகழ்ப பதிகமுமுன
 னவனென்றேத்தி யேசுவார வாழுகொளிபுந தூரொய்தாது, புண்ணியனா
 போமபொழுது நினைநதமீண்டு புகுகினரா தலைக்கலனென நெடுததுப
 போற்றி.

(இ-ள்) புண்ணியனா=அலார, கண்ணுதலாராவிரும்புகருப்பறியலூரை=சிவயி
 ரான் வீற்றிருந்தநாளும் திருக்கருப்பறியலூரை, கைதொழுதுநீங்கிப்போய==வணங்கி
 அங்குநின்றும் நீங்கிச்சென்று, கபலகன்பாயுமண்ணிவளமபடிக்ககரையடைநண்ணி=கடல்
 மீனகள் பாய்கின்ற வளநதககிய திருமண்ணிப்படிக்ககரையடையடைந்து, அங்குமாதொ
 ருபாகததவாந்தாள்வணங்கிப்போற்றி=அவ்வீட்டதது உமா தேவியை ஒருகடற்றிலுடைய
 சிவபிரான் திருவடி களை வணங்கித்ததித்தது, எண்ணிலபுகழ்பப திகமுமுனனவனென்
 றேத்தியேசுவாரா=அளவுபடாத புகழையுடைய திருப்பதிகத்தையும் முன்னவனென்று
 முத்தலெடுத்தப்பாடிச செல்கின்றவராய் நமபியாரூர வாழுகொளிபுத்தூரொய்தாது
 போமபொழுது=திருவாழுகொளிபுத்தூரொனனா திருப்பதியடையடையாது செல்லும்
 பெர்முது, நினைநதமீண்டுபுகுகினரா தலைக்கலனெனநெடுததுபபோற்றி=அதை நினை
 ந்து தலைக்கலனென்று முதலெடுத்தது பதிகம்பாடி ததுதித்தது திருமப்புகுகினரா.

இவ்விரண்டிற்குளகம்.

(ககஅ)

திருப்பழமண்ணிப்படிக்கரை-பண்-நட்டராதம்.

திருச்சிற்றம்பலம்.

முன்னவனெங்குபிரானமுதல்காண்பரிதாயபிரான்
 சென்னியிலெங்குபிரான் திருநீலமிடற்றெமபிரான்
 மன்னியவெங்குபிரான்மறைநானகுங்கல்லாணிழறகீழ்ப்
 பன்னியவெங்குபிரானபழமண்ணிப்படிக்கரையே.

பலலுயிர்வாழுகதெண்ணீர்ப்பழமண்ணிப்படிக்ககரையை
 யல்லியநதாமரைத்தாராரூரனுதைத்ததமிழ
 சொல்லுதல்கேட்டல்வல்லாரவாக்குநதமக்குங்கிளைக்கு
 மெல்லியுநண்பகலுமமிடா கூருதவிவ்லையன்றே.

திருச்சிற்றம்பலம்.

சுவாமிபெயா-வீந்தேசா, தேவியா-வடிக்கணமுக்காமிலகம்.

திருவாழ்கொளிப்புத் தூர்-பண்-தக்கேசி.

திருச்சிற்றம்பலம்.

தலைக்கலன் றலைமற்றறி ததானைத்தன்னை யெனனைகினைக்கத்திருவானைக், கொலைக்கையானையுரிபோத துகநதானைக் கூற்றுதைத்தருரைசேசாகழ லானை, யலைத்தசெங்கண்விடையேறவல்லானையாவடியேனீடிராயேன், மலைத்தசெந்நெல்வயல்வாழ்கொளிப்புத் தூர்மாணிக்கத்தைமறந்தென்னினைக்கேனே.

வளங்கிளர்பொழில்வாழ்கொளிப்புத் தூர்மாணிக்கத்தைமறந்தென்னினைக்கேனென், றுளங்குளிர் தமிழூரனவனொண்டனசடையனகாதலனவாபபகையப்ப, னவள்கிளாவயனாவலாவேநதனகுகைசிகுகழிதநதைபயந்த, பலங்கிளர்தமிழ்பாடவல்லாமேறபறையுமாஞ்செய்தபாவங்கடாமே

திருச்சிற்றம்பலம்.

சுவாமிபெயா-மாணிக்கவண்ணா, தேவியா-வண்டமாபூங்குழலநாயகி.

திருப்பதிகம பாடியே சென்றங்கெய்தித தேவாபெரு மானாதங்கோயில்வாயி, லுருப்பொலியு மயிரப்புகம விரவத்தாழந்தே யுள்ளனைநடு பணிந்தேத்தி யுருகுமன்பாற, பெருநுப்பரைன மடப்பாவை யிடப்பாலானைப போற்றிசைத்துப் புறம்போந்து தங்கிப்பூமென், கருப்புவயல் வாழ்கொளிப்புத் தூரைநீங்கிக காளுட்டு முள்ளூறி கலந்தபோது.

(இ-ள்.) திருப்பதிகம்பாடியேசென்றங்கெய்தி=அவா திருப்பதிகத்தைப் பீரிகுகொண்டபோய அங்கடைந்த, தேவாபெருமானாதங்கோயில்வாயில்=சிவபிரானவீற்றிருந்தருளும் திருக்கோயிலவாயிலில், உருப்பொலியுமயிரப்புகமவிரவத்தாழந்து=திருமேனியில் விளங்கித்தோன்றும் மயிரக்கூட்சுண்டாக வணங்கி, உள்ளிணந்து பணிந்தேத்தி=உள்ளேசென்று வணங்கித்ததித்த, உருகுமன்பால்=உருகின்ற பேரன்போடு, பெருநுப்பரையன்மடப்பாவையிடப்பாலானைப்போற்றிசைத்து=பாரப்பதியாரா இடப்பாகத்தூடைய சிவபிரானைத்ததித்த; புறம்போந்துதங்கி=அததலத்தின புறம்பேசென்று அங்கு வீற்றிருந்து, பூமெனைகருப்புயலவவாழ்கொளிப்புத் தூரைநீங்கி=பொலிவுதங்கிய மிருதுவான கருமபையுடைய வயல்குழந்த திருவாழ்கொளிப்புத் தூரைநீங்கி, காளுட்டுமுள்ளூறிக்கலந்தபோது=திருக்காளுட்டு முள்ளூரொணுந் திருப்பகியைக்கிட்டி.—எ-று. ஏ-அசை. (கக்க)

காளுட்டு முள்ளூரைச் சாரும்போது கண்ணுநல ரெதிரகாட்சி நொடுபபககண்டு, தூரான்மென் மலாகுகொன்றைச் சடைவாசெய்ய துணைப்பாத மலாகண்டு தொழுதேனென்று. வாளுந் திருப்பதிகம வளவாயெனலும் வண்டமிழின றொடைமலை மலரச்சாததித், தேனாரு மலாசசோலை மருங்குகுழந்த திருவெதிரகொள பாடியினை மெய்தச்செல்வார்.

(இ-ள்.) காளுட்டுமுள்ளூரைச்சாரும்போது=அவ்வூரையடையும்போது, கண்ணுதலாொதிரகாட்சிகொடுப்பககண்டு=சிவபிரான தமமெதிரோ காட்சிகொடுத்தருள்த

தரிசித்தது, தூநாணமெனமலாககொன்றைச்சடையா—தூயமிருதுவான அன்றலர்ந்த கொன்றைமலலாமுடித்த சடைமுடியையுடைய சிவபிரானது, செய்யதுணைப்பாதமலாகண்டுசொழுதேனென்று—சிவந்த இரண்டுதிருவடி களையுந் தரிசித்தது வணங்கினேனென்று, வானூந் திருப்பதிகமவள்வாயெனனும்—தனை ஒதுவாரா விண்ணுலகையாளச்செய்தற்கேதுவான திருப்பதிகமாகிய வள்வாயெனனும் முதலையுடைய, வண்டமிழிநெறொடைமாலேமிகழ்ச்சாததி—வளவிய தமிழாறொடுதந மாலையை விளங்கத்தரித்தது, தேனருமலாச்சோலைமருககுழந்த—தேனநிறைந்த மலாகளையுடைய சோலைகள் தனமருங்கிற்குமுந்த, திருவெதிர்கொள்பாடியினையெய்தச்செல்வாரா—திருவெதிர்கொள்பாடி எனனூ திருப்பதியை அடையச்செல்வாராயினா—எ-று. இவ்விரண்டுநகுளகம். (கஉ0)

திருக்கானாட்டுமுள்ளூர்-பண்-கொலலிக்கவ்வாணம்.

திருச்சிற்றம்பலம்.

வள்வாயமதிமிளிர்மவளாசடையினுனைமறையவனை வாய்மொழியை வானவாதங்கோவைப்புளவாயைககீண்டுலகமவிழங்கியுமிழந்தானைப்பொன்றிறத்தின்முப்புரிநூணன் முகத்தினுனை, முள்வாயமடமுவிமுடத்தாழையீனதுமொட்டலாகதுவினாராறுமுருகுவிளிப்பொழிலசூழ, களவாயகருங்குவனைகண்வளருங்கழனிககானாட்டுமுள்ளூரிறகண்டுதொழுதேனே.

தினாயினாகடல்குழந்ததென்னிடங்கைககோனைச்செறறவனைச்செஞ்சடைமேல்வெண்மதியினுனை, நூனாயினாசரைதழுவுகொள்ளிடதனைகரைமேற்கானாட்டுமுள்ளூரிறகண்டுகழொழுது, உனையினாமதயானைநாவலாநூனூரிமையாலுரைசெய்தவொண்டமிழ்களவல்லாரா, வரையினாவகைஞாலமாண்டவாககுத்தாமப்பாய்வானவாககுத்தலைவராயகிறபரவாராமே.

திருச்சிற்றம்பலம்.

சுவாமிபெயர்-பதஞ்சலியிசா, தேவியாரா-கானாகுழலமமை

எத்திசையுந் தொழுதேத்த மத்தயானையெடுத்தெதிர்கொள் பாடியினையடைவோமென்னுளு, சித்தநிலை திருப்பதிகம பாடி. நைந்து செலவமிக்கு செழுங்கோயி லிறைஞ்சிரண்ணி, யத்தாதமை யடிவணங்கி யங்குவைகியருள்பெறறுத் திருவேளவீக் குடியிலெய்தி, முத்திதருமபெருமானை துருத்திகூட முப்பதிலை யெனுமபதிக மொழிந்துவாழந்தாரா

(இ-ன.) எத்திசையுந் தொழுதேத்தமத்தயானையெடுத்தது—எத்திக்கினுமுள்ளாராவணங்கித்ததிகம மத்தயானையென முதலெடுத்தது, எதிர்கொள்பாடியினையடைவோமென்னும்—திருவெதிர்கொள்பாடியினையடைவோமென்னும் இறுதியையுடைய, சித்தநிலைத்திருப்பதிகமபாடிநைந்து—சித்தத்தை உறுதிப்படுத்தும் திருப்பதிகத்தைப்பாமமனமுருகி, செலவமிக்குசெழுங்கோயிலிறைஞ்சிரண்ணி—செலவம மிக்க திருக்கோயிலைவணங்கி உள்புருந்து, அத்தாதமையடிவணங்கியங்குவைகியருள்பெற்று—சிவபிரான திருவடினை வணங்கி யங்கிருந்து அவர் திருவருளைப்பெற்று, திருவேள்விககுடியிலெய்தி—திருவேள்விக்குடியென்னும் திருப்பதியையடைந்து, முத்திதருமபெருமானைத்துருத்திகூட—தன் அடிபாாககு முத்தியைக்கொடுக்கும் சிவபிரானைத் திருத்ததுரு

த்கியோடுகூட, மூப்பதிலையெனுமபதிகமொழிந்துவாழ்ந்தார்—மூப்பதழில்லையென்னு
ம முதலையுடைய திருப்பதிகத்தைப்பாடி அவரு வீற்றிருந்தருளினார்.—எ-ழ. (௧௨௧)

திருள்திரிகொள்பாடி-பண்-இந்தளம்.

திருச்சிறம்பலம்.

மத்தயானையேறிமன்னாசூழவருவீரகாள்
செத்தபோதெலாருமில்லைச்சிறைதயுள்ளவம்மின்கள்
வைத்தவுள்ளமாற்றவேண்டாவமமின்மனத்தீரோ
யததாகோயிலெதிரகொள்பாடிமென்பதடைவோமே.
முத்தூற்றறுப்பவளமேனிச்செஞ்சடையானுறையும்
பத்தாபநததீதெதிரகொள்பாடிப்பரமனையேபணியச்
சித்தமவைத்ததொண்டாண்டனசடையனவனசிறுவன்
பத்தனூரன்பாடவல்லாபாதமபணிவாரோ.

திருச்சிறம்பலம்.

சுவாமிபெயா-அயிராபதேசா, தேவியா-வாசமலாக்குழலநாயகி.

மூப்பதழில்லை-பண்-நட்டராகம்.

திருச்சிறம்பலம்.

மூப்பதழில்லைபிறப்பதழில்லையிறப்பதில்லைச்
சோப்பதகாடகததூரிலுமாகச்சிறைதகிலல்லாற்
காப்பதவேளவிகுமுடிதண்டுருத்தியெங்கோனமை
லாப்பதகாமறிந்தோமேநாமிவாககாட்பட்டோமே.

கூடலாமன்னனகுலநாவலூரககோனலத்தமிழைழ
பாடவல்லபரமனடியாககடிமைவழுவா
நாடவல்லதொண்டனூரனாட்படுமாறுசொலளிப்
பாடவல்லாரபரலோகத்திருப்பதபண்டமன்றே.

திருச்சிறம்பலம்.

வேறு

காட்டுகல் வேளவிககோலங் கருத்தற வணங்கிககாத
டைடிய வுள்ளததேதாடு கமபியா னூராபோற்றி
யீட்டிய தவததேதார்குழ வககுநின் மேகியனபு
பூட்டியாட கொண்டாரமன்னுந தானவக ளிறைஞ்சிப்போந்தார.

(இ-ள) .காட்டுகல்வேள்விககோலங்கருத்தறவணங்கி—தரிசிப்பிககும நல்ல
யாகத்திற்கு அகிபராயிருக்குந திருக்கோலத்தைத் திருவுள்ளத்திற்பொருந்த வணங்கி-
காதனாட்டியவுள்ளத்தோடு—பெருவிருப்பானது நிலபெற்ற திருவுள்ளத்தோடு, நம்பி
யானூராபோற்றி—நம்பியானூரா துதித்து; ஈட்டியதவத்தேதார்குழவககுநின்றேகி—நெ
ருவகிய அடியார்க்குமு அங்குநின்றம எழுந்தருளி, அன்புபூட்டியாட்கொண்டார்மன்
னும்—தமமிடத்து அன்பு வினைவித்தத தடுத்தாட்கொண்ட சிவபிரான் வீற்றிருந்தரு
ளும், தானங்களிறைஞ்சிப்போந்தார்—பல திருப்பதிகமையும் வணங்கிச்சென்றருளினார்.

எஞ்சாத பேரன்பிற் நிநுததொண்ட ருடனெய்தி
 நஞ்சாருங் கறைமிடறநூ ரிடம்பலவு நயநதேததி
 மஞ்சாரும பொழிலுடுதத மலாத்தடங்கள் புடைகுழுஞ்
 செஞ்சாவி வயன்மருதத் திருவாரூர் சென்றடைந்தா.

(இ-ள்) எஞ்சாதபேரன்பிற்றிநுத்தொண்டருடனெய்தி=அவா குறையாத பேரன்பினையுடைய அடியார்களுடையகனோடுஞ் சென்றருளி, நஞ்சாருங்கறைமிடறநூரிடம்பலவுநயநதேத்தி=விடநதங்கிய கரிய திருமிடறறையுடைய சிவபிரான வீற்றிருந்ருளும் பல திருபதிகளையும் விரும்பித்ததித்து மஞ்சாரும்பொழிலுடுத்த=மேகங்குசைவமும் சோலைகுழந்த, மலாத்தடங்களுடையமும்=மலாவாவிக்கள் அருகிவருகமும் செஞ்சாவிவயன்மருதத்திருவாரூர்சென்றடைந்தா=சென்றெற்பயிர்களையுடைய வயக்குழந்த மருதசிலமாகிய திருவாரூரையடைந்தருளினா—எ-று. (கஉ௩)

செல்வமலி திருவாரூராத தேவரொடு முனிவர்களு
 மல்குதிருக் கோபுரத்து வந்திறைஞ்சி யுள்புககங்
 கெலையிலாக் காதன்மிக வெடுத்தமலாக் கைகுவிநதுப
 பக்குதிருத தொண்டருடன் பரமாதிரு முன்னணைந்தா.

(இ-ள்) செல்வமலிதிருவாரூர்த்தேவரொடுமுனிவர்களுமல்கு=அவா செல்வமிக திருவாரூரின்கணுள்ள தேவர்களும முனிவர்களும நெருங்கிய, திருக்கோபுரத்து வந்திறைஞ்சியுள்புககு=திருக்கோபுரத்தையடைந்துவணங்கி உள்ளேபுகுந்து, அவகெலையிலாககாதன்மிக=அவவிடதது அடங்காத பெருவிருப்பமீக்கூர, எடுத்தமலாககை குவித்து=சிரசின்மேலெடுத்த திருக்கரங்களைக் கூப்பிக்கொண்டு, பலகுதிருததொண்டருடன்=நெருங்கிய திருத்தொண்டரோடு, பரமாதிருமுன்னணைந்தா=சிவபிரான திருமுன்னையடைந்தருளினா.—எ-று. (கஉ௪)

மூவாத முதலாகி நடுவாகி முடியாத
 சேவாருங் கொடியாராத திருமூலட டானத்து
 னோவாத பெருங்காத லுடனிறைஞ்சிப புறம்போரது
 தாவாத புகழ்ப்பரவை யாரந்ருமா ளிகைசாரந்தா.

(இ-ள்) மூவாதமுதலாகிநடுவாகிமுடியாத=அவா அழிவில்லாத முதற்கடவுளாய் எப்பொருட்கும் அந்தரியாமியாய் அளவுபடாத, சேவாருங்கொடியாரா=இடபக்கொடியையுடைய சிவபிரான, திருமூலட்டானத்துள்=திருமூலட்டானத்தில, ஓவாதபெருங்காதலுடனிறைஞ்சிபுறம்போர்து=நீங்காத பெருவிருப்போடு வணங்கிபுறம்பேசென்று, தாவாதபுகழ்ப்பரவையாரதிருமாளிகைசாரந்தார்=அழியாத புகழையுடைய பரவையாரது திருமாளிகையை அடைந்தார்.—எ-று. (கஉ௫)

பொங்குபெரு விருப்பினெடு புரிசூழலார் பலாபோற்றப்
 பங்கயக்கட செங்கனிவாய்ப் பரவையா ரடிவணங்கி
 யெங்கனோயு நினைந்தருளிற் றெனவியமப வினிதளிதது
 மங்கைகல்லா ரவரோடு மகிழ்ந்ததுறைநது வைகுராள்.

(இ-ள்) பொங்குபெருவிருப்பினெடு=அவா மிக்க பெருவிருப்போடு, புரிசூழலார்பலாபோற்ற=பின்னிய கூந்தலையுடைய மகளிர்கள் பலா துதிக்க, பங்கயக்கட செங்கனிவாய்ப் பரவையாரடிவணங்கி=தாமமாமலாபோலும் உடிவதையுடைய கண்ணையும் சிவந்த கொவவைக்கனிபோலும் நிற்றதையுடைய வாயையுமுள்ள பா

வைநாச்சியா அவா திருவடிகளில் தொழுது, எங்கையுநீணீதருளிற்றெனவியம்பு—
சிறியேமையுந் திருவுள்ளங்கொண்டருளிற்றெனது கூற, இனிதளித்து—இனிய வார்த்
தைகளை அவருக்குகூறி, மங்கைநல்லாரவரோடுமகிழ்ந்துணைநதுவைகுநாள்—அப்ப
ரவைநாச்சியாரோடு மகிழவுடன் வீற்றிருந்தருளுநாள்—எ-று. (கஉச)

நாயனார் முதுகுன்றா நமக்களித்த நனனிதீயந
தூயமணி முததாற்றிற் புகவிட்டேந் துணைவரவா
கோயிலினமா ளிகைமேல்பாற குளத்திலவ் ரருளாலே
போயெடுத்திக் கொடுபோதப் போதுவா யென்பபுகல.

(இ-ள்) நாயனார்முதுகுன்றாநமக்களித்தநன்னிதியம்—அவா நமது முதல்வ
ராகிய திருமுதுகுன்றா நமக்குக்கொடுத்த நல்ல நிதியத்தை, தூயமணிமுததாற்றிற் புக
விட்டேமே—தூய்மைடான திருமணிமுததாற்றில் புகச்செய்தோம, துணைவரவாகோயி
லின—அச்சிவபிரானது திருக்கோயிலின, மாளிகைமேல்பாறகுளத்தில—திருமாளிகை
பபத்திக்கு மேல்பாறலுள்ள திருக்குளத்தில, அவரருளாலேபோயெடுத்திக் கொடுபோ
த—அவா திருவருளால் போயெடுத்திக் கொண்டுவிட, போதுவாயென்பபுகல—என்
னுடன் வருவாயாக என்று பரவையாருடன் கூறியருள —எ-று

துணைவரவொன்றது திருமுதுகுன்றாப புற்றிடங்கொடை டாரோடு ஒற்றமை
யாகக்கூறியது. (கஉ௪)

என்னவதி சயமிதுதா னென்சொன்ன வாறென்று
மின்னிடையா சிறுமுறுவ லுடன் விளமப மெய்யுணர்நதார்
நன்னுதலா யென்னுடைய நாதனரு ளாறகுளத்திற்
பொன்னடைய வெடுத்தனைக்குத் தருவதுபொய்யாதென்று.

(இ-ள்) என்னவதிசயமிது—இது என்ன அதிசயம்; எனசொன்னவாறென்று—
இவ்வாறருளியது யாதென்று, மின்னிடையாசிறுமுறுவலுடன்விளமப—பரவையார்
புனமுறுவலோடு கூற, மெய்யுணர்நதார்—நமபியாநாரா, நன்னுதலாயென்னுடையநா
தனருளால்—பெண்ணே எய்பிரானா திருவருளினால், குளத்திற்பொன்னடையவெடு
த்தது—இவ்வாறியில் பொன்முறுவதைபுற எடுத்து, உனக்குத்தருவதுபொய்யாதென்
று—உனக்குக்கொடுப்பது தவறுதென்று கூறி —எ-று தான்—அசை. (கஉ௫)

ஆங்கவரு முடன்போத வளவிறகத விருப்பினுடன்
பூங்கோயி லுண்மகிழ்ந்த புனிதாகழல் புககிறைஞ்சி
யோங்குதிரு மாளிகையை வலமவகதங் குடன்மேலைப்
பாங்குதிருக் குளத்தணைநதார பரவையார் தனித்தணைவர்.

(இ-ள்) பரவையார்தனித்தணைவர்—நமபியாநாரர், ஆங்கவருமுடன்போத—
பரவையாரும் தமமுடனவர, அளவிறந்தவிருப்பினுடன்—அளவுபடாத விருப்போடு;
பூங்கோயிலுண்மகிழ்ந்த—பூங்கோயிலுவிருமபி வீற்றிருந்தருளும், புனிதாகழல்புககிறை
ஞ்சி—சிவபிரான திருவடிகளையடைந்து வணங்கி, ஓங்குதிருமாளிகையைவலமவந
து—உயர்ந்த திருமாளிகையை வலமாகவந்த, அங்குடன்—அவ்விடத்து உடனே, மே
ல்பாங்குதிருக்குளத்தணைநதார—மேல்பாறலுள்ள திருக்குளத்தி னருகிற்சென் றருளி
ஞா.—எ-று. இந்நான்குக்குளகம. (கஉ௬)

மற்றதனின் வடகீழ்பாற் கமைத்து வந்தருளி
முற்றிழையா தமைந்துத்தி முனைப்பாடித் திருநாடர்

கறறைவார் சடையாரைக் கைதொழுது குளத்திலிழித்
தறறைர எரிட்டெடுப்பார போலங்குத தடவுதலும்.

(இ-ள்) முனைப்பாடித்திருநாடர்=நம்பியாரூரா, மற்றதனின்வடகீழ்பால்=
அத்திருயாளிகையின வடகிழக்கிலுள்ள, கரைமீதுவந்தருளி=கமலாலயக்கரையின்
வந்தருளி, முற்றிழையாதமைநிறுத்தி=பரவையாரை அங்குநிறுத்தி, கறறைவார
டையாரைக்கைதொழுது=சிவபிரானை வணங்கி; குளத்திலிழிந்தது=கமலாலயத்தி
றங்கி, அற்றைரஎரிட்டெடுப்பாரபாலங்குத்தடவுதலும்=அந்நாளில் இட்டெடுக்கி
றவார்போல அவ்விடத்துத்தடவுதலும் (க௭௮)

நீற்றழகா பாட்டுவந்து திருவினையாட் டினினினறு
மாற்றுறுசெம பொனகுளத்து வருவியா தொழிந்தருள
வாற்றினிவிட டுகுளத்திற் றேடுவா ரருளிதுவோ
சாற்றுமெனக கோற்றொடியா மொழிந்தருளத் தனித்தொண்டர்.

(இ-ள்) நீற்றழகாபாட்டுவது=தாம் பூசும் திருவெண்ணீற்றுல் அழகுடைய
வராகிய சிவபிரான் நம்பியாரூரா திருப்பதித்ததை விருமபி, திருவினையாட்டினினின
று=திருவினையாடலேதுவாக, மாற்றுறுசெமபொன=மாற்றுயாந்த பொனை, குளத்த
வருவியாதொழிந்தருள=குளத்தில் வருவியாதிருக்க, ஆற்றினிவிட்டெடுகுளத்திறேடு
வார்=திருமணமுத்தாற்றிவிட்டு இக்கமலாலயக்குளத்தில் தேடுகின்றவரோ, அருளிது
வோசாற்றுமென=திருவருளிதுதானே கூறமெனறு; கோற்றொடியாமொழிந்தருள
த்தனித்தொண்டர்=பரவையாரை சொல்ல அதுகேட்ட நம்பியாரூரா—எ-று. (க௭௯)

முனசெய்த வருளவழியே முருகலர்ப்பூவ குழற்பரவை
தன்செய்ய வாயினகை சாராமே தாருமென
மினசெய்த நூனமார்பின வேதியாதா முதுகுன்றிற்
பொன்செய்த மேனியனே யெனப்பதிகம போற்றிசைத்து.

(இ-ள்.) முனசெய்தவருள்வழியே=முன் அருளிய திருவருளின்படியே, முரு
கலர்ப்பூக்குழற்பரவைதன=வாசனைகமமும் மலர்களை முடித்த கேசத்தையுடைய பர
வையின, செய்வாயினகைசாராமேதாருமென=சிவந்தவாயில நகைவினையாமல் பொ
ன்னைக்கொடுமென்று, முதுகுன்றில்=திருமுதுகுன்றத்தில வீற்றிருந்தருளும் சிவபிரா
னை; பொன்செய்தமேனியனேயெனப்பதிகமபோற்றிசைத்து=பதிகமுதவில் பொன்
செய்த மேனியனே என எடுத்தடுத்துதித்து, மினசெய்தநூனமார்பினவேதியாதாம=
நம்பியாரூரா.—எ-று

முனசெய்தவருளாவது —மணிமுத்தாற்றிட்டுத் திருவாரூர்க்குளத்திற் கொள்க
வெனக்கூறிய அசீரீவாக்கு. (க௮௦)

திருமுதுகுன்றம்-பண்-நட்டாராகம்.

திருச்சிற்றம்பலம்.

பொன்செய்தமேனியினார்புளித்தோலையரைக்கசைத்தீர
முன்செய்தமுவேயிலுமெரித்தீரமுனகுளமராகூரீ
மினசெய்ததுணணிடையாள் பரவையிவடன முகப்பே
யெனசெய்தவாறடிக்களடியேனிட்டுளங்கெடவே.

பிறையாருஞ்சடையொப்பெருமானருளாயென்று
முறையால்வந்தமாவணங்குமமுதுகுனறாதமமை
மறையாதங்குரிசில்வயனாலாராளுசொன்ன
வியாயாபாடலவல்லாகெளிதாளுசிவலோகமதே

திருச்சிற்றம்பலம்.

மூட்டவிமையோரறிய முதுகுனறிற் றந்தபொருள்
சட்டநான பெறாதொழிந்த தளாவினற கையறவா
மிட்டளத்தை யிவளெதிரே கெடுத்தருளு மெனுந்திருப்பாட்
டெட்டளவும் பொனகாட்டா தொழிந்தருள வேததுவார்

(இ-ள்) முட்டவிமையோரறிய=தேவாகனெல்லாரும்றிய, முதுகுனறிற்றந்த
பொருள்சட்ட=திருமுதுகுனறந்தில எனக்குக்கொடுத்த பொருள் முழுவுதம்; நான்
பெறாதொழிந்ததளாவினற=நான் பெறாதகாரணத்தால் வருந்தளாசசியினல்; கையற
வாமிட்டளத்தை=வருந்தற துயரத்தை, இவளெதிரேகெடுத்தருளுமெனுந்திருப்பாட்
டு=இப்பரவையாராமுன் நீக்கியருளுமெனனும் இறுதியையுடைய திருப்பாட்டு, எட்
ட்டளவுமபொனகாட்டாதொழிந்தருளவேத்தவாரா=எட்டுவளையில் பொனைக கொடு
க்காதொழியப் பின்னாக் துதிப்பாராய்.—எ-று. முட்ட=முழுதம் (க௩௩)

ஏந்தாதே யிருந்தறியே நெனுந்திருப்பாட் டெவவுலகுங்
காததாடு மம்பலத்துக் கண்ணுளவை கண்ணுதலைக
கூததாதந தருளாயிக கோமளத்தின முன்னென்று
நீத்தாருந் தொடாவரிய நெறிநினரா பரவுதலும்

(இ-ள்) ஏத்தாதேயிருந்தறியேநெனுந்திருப்பாட்டு=ஏத்தாதே யிருந்தறியே
நென்னும் முதலையுடைய திருப்பாட்டை, எவ்வுலகுக்காதது=எவ்வுலகதாராயுங்
காதது, ஆடுமம்பலத்துக்கண்ணுளவைகண்ணுதலை=நிருத்தருசெய்தருளும் கணகசுப
யினகண வாழும் சிவபிரானை, கூததாதநதருளாயிககோமளத்தினமுன்னென்று=இப
பரவையாராமுன் கூத்தாதந் தருளாயென்று இறுதியில் வைத்தி, நீத்தாருந்தொடாவரிய
நெறிநினரா பரவுதலும்=எவ்வகைப்பற்றையும் அறுத்தாரும் அடைத்தறகரிய அருணெ
றியில் நின்ற நம்பியாரூரா துதிக்கவும் —எ-று

ஆடுமம்பலத்துக்கண்ணுளவென்றதை அம்பலத்தாடுங் கண்ணுளன் எனக்கூட்
டி அம்பலத்தினகண நிருத்தருசெய்யும் நாடகா என்றுரைத்தலுமொன்றும். கண்ணுள
ன்=நாடகன். புறநெறிகண்ணுள்ளாரா உட்பற்ற புறப்பற்றுக்களற்றாராயினும் அவா தாம
தாம் கொண்ட சுகிலத்தியானம் புருடவிவேகம் ஆனமவிவேகம் விருளுளவிசசித்தி
முதலிய ஞானைகள் திருவருளுந்நாமமனமையின நீத்தாருந்தொடாவரிய எனரா என
வே பற்றற்று அருணெறியடைவதே வீடு பேற்றிற்குக் காரணமெனராபயிறறு.(க௩௪)

மேற்பகிசுததைச்சேர்ந்த தேவாரம்

திருச்சிற்றம்பலம்

ஏத்தாதிருந் சறியேனிமையோ சனிராயகனே
முத்தாயுலகுக்கெலாமுதுகுனறமமாநதவனே
பூத்தாருங்குழலாள்பரவையிவடள முகப்பே
கூததாதநதருளாய்கொடியேனிட்டளங்கெடவே

திருச்சிற்றம்பலம்.

கொந்தவிழ்ப்புக் கொன்றைமுடிக்கூத்தனார் திருவருளால் வந்தெழு பொன்ன நிரளெடுத்து வான்முறையாம் கரையேற்ற வந்தர்த்து மலர்மாரி பொழிகதழிந்த தவனியுள்ளோ ரிந்தவதி சடிமென்னே யார்பெறுவா'ரொனத்தொழுதார்.

(இ-ள்) கொந்தவிழ்ப்புக்கொன்றைமுடிக்கூத்தனார்திருவருளால்=கொத்தாக வலிந்த கொன்றைமலாமாலையைச்சூடிய திருமுடியையுடைய சிவபிரான திருவருளி றல, வந்தெழுபொன்றிரளெடுத்து=திருமணிமுத்தாற்றினின்றும் வந்து கமலாலயக் , எத்கிலைழாநின்ற பொற்குவையைத் தாம எடுத்தது; வான்முறையாற்கரையேற்ற= வன்மாரியரம என்னும் எண்ணிக்கையோடு கரையிலே சோகக; அந்தர்த்துமலாமாரி பழிந்திழிந்தது=விண்ணுலகத்து வானவரால மலாமழை பொழியப்பட்டு நிலவுவ த்தில் சொரித்தது, அவனியுள்ளோரிதவ விசயமென்னே=மண்ணுலகத்தள்ளார இவ் யியப்பு ஏவ்வாறு நிகழ்த்தது, யார்பெறுவாரொனத்தொழுதார்=இவ்வாறானபேற்றை)வரேயன்றி யாவரும் அடையமாட்டார்களென்று வணங்கினார்கள்.—எ-று இவ்வாறு குணம். (ககடு)

ஞாலமவியப்பெய்தவரு நற்கனக மிடைபெடுத்தது மூலமெனக் கொடுபோந்த வாணியின்முன் னுரைப்பிகு நீலமிடற் றவாருளா லுரைதாமுப பின்னுடுகு மாலயனுக் கரியகழல் வழுத்தினா வனறொண்டா.

(இ-ள்.) ஞாலமவியப்பெய்தவரும்=மண்ணுலகத்தார வியப்படையவரானின் , நற்கனகமிடையெடுத்தது=நல்ல பொற்குவையை நிறைதூக்கி, மூலமெனக்கொடு போந்தது=மாற்றுககு மூலமாக தாம் மச்சம எடுத்துவந்த, ஆணியின்முன்னுரைப்பிக் =மாற்றினியோடு உரைத்துப்பார்க்க, நீலமிடற்றவாருளாலுரைதாமு=சிவபிரான திருவருளினால் மாற்றுககுறைய; பின்னுடுகுமாலயனுக்கரியகழல்வழுத்தினர்வன்றொ ண்டா=திருமால் பிரமன் எனனு மிருவரால அறியக்கூடாத அவா திருவடிகளை நம்பி பாருரா மீண்டும துதித்தார் —எ-று. (கக௯)

மீட்டுமவா பரவுதலு மெய்யன்ப ரன்பில்வரும் பாட்டுவருது கூத்துவநகரா படுவாசி முடிவெய்து மோட்டறுசெம பொனனெக்க வெருமாவுரு குறையாமற் காட்டுதலு மகிழநதெடுத்ததுக கொண்டுக்கொ யேறினா.

(இ-ள்.) மீட்டுமவாபரவுதலும்=அவா அவ்வாறு மீளவும் துதிக்குமிடத்து, மெய் யன்பரன்பில்வரும்பாட்டுவருது=நம்பியாலுரரது அன்புகாரணமாகவரும் திருப்பாட ளை விருமபி, கூத்துவந்தார்=சிவபிரான, படுவாசிமுடிவெய்தும்=அதினுள்ளவாசி நீ ள்கிய, ஒட்டறுசெமபொனனெக்க=மாற்றியாந்த செம்பொன்னே முழுதும், ஒருமாவு ன்குறையாமற்காட்டுதலும்=மாப்பொன்னுக்குறையாமல் காட்டவும்; மகிழநதெடுத்து க்கொண்டுகொயேறினா=மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக்கொண்டு கரையிலேறினார்.

வாசிமுடிவெய்தும் அப்பொனனுககு அதுவே உயர்ந்த மாற்றுவன ஒட்டறு செம்பொன் என்றும் அடைகொடுத்தார். (கக௯)

கரையேறிப் பரவையா ருடன்கனக மானதெலா நினாயாளிற் சமையேற்றி ரெடுநிலைமா ளிகைபோக்கிது. திரையேறும புனற்சடிவல் திருமூலட் டானத்தார் வினையேறுமலர்ப்பாதந் தொழுதணைந்தார் விதினியில்.



ஆரூர பரவளாச்சியாரைக் கமலாலயத் திருப்பழநிலிசூத்திக் குளத்திரங்கிபு பொன்னேவாரித்திருப்படி
 மீதிவிட்டு உரை தாழி; பதிகமே தியவென் ஒத்திருக்க; பொன்னேப்பரவளார் திருமாளிகைநிறசேர்ப்படுத்தனை

(இ-ள்.) களையேறிப்பரவையாருடன்—அவா குளக்களையிலேறிப் பரவையாரோடு, கணகமானதெலாரினையாளிற்சமையேற்றி—பொற்குவியலெல்லாம நிறைந்த சுகமயாள்களின்மேல் எடுப்பித்து, நெடுநிலைமாளிகைபோககி—நீண்ட வாயிலையுடைய பரவையா திருமாளிகைககனுப்பி, திரையேறும்புனற்சடிவததிருமுலிட்டானைததார்—அலைவீசும் கங்கைநதிதங்கிய சடையையுடைய திருவாரூர்ப்புற்றிடங்கொண்டாரது, விளையேறும்லாபபாதம்—வாசனைகமமும் தாமரைமலாபோலும் சிவந்த திருவடிசை, தொழுதலைநதாரவீதியினில்—வணங்கி வீதியிலு வந்தருளிஞர்.—எ-று (௧௩௮)

வகததிரு மாளிகையி னுட்புகுந்து மங்கலவாழ்த்
 தந்தமிலா வகையேதது மளவிறந்தா ரொலிசிறப்பச்
 சிந்தைநிறை மகிழ்ச்சியுடன் சேயிழையா ருடன்மாநதார்
 கந்தமலி மலாச்சோலை நாவலர்தங் காவலனா.

(இ-ள்.) வந்துதிருமாளிகையினுட்புகுந்து—வீதியிலெழுந்தருளிப் பரவையா திருமாளிகையினுள்ளே சென்று, மங்கலவாழ்தந்தமிலாவகையேததும்—மங்கலவாழ்ததை அளவில்லாதவண்ணம் எடுத்துக்கூறும், அளவிறந்தாரொலிசிறப்பம்—எண்ணிறந்த பரிசுவகைகளின் ஒலி சிறப்படைய, சிந்தைநிறைமகிழ்ச்சியுடன்—திருவுள்ளத்தில நிறைந்த மகிழ்ச்சியோடு, சேயிழையாருடன்மாநதார்—பரவையாரோடு அவர் திருமாளிகையில் வீற்றிருந்தருளிஞர், கந்தமலிமலாச்சோலைநாவலர்தங்காவலனா—வாசனைகமமும் புகுசோலைகூழந்த திருநாவலூரா.—எ-று. (௧௩௯)

அணியாரூர மணிப்புறமி னமாந்தருளும் பரம்பொருளைப்;
 பணிவாரவ கொருநாளிற் பாராட்டுக திருப்பதிகந
 தணியாத வானந்த தலைசிறப்பந தொண்டருடன்
 றுணிவாய்ப்பே ரருளவினவித தொழுதாடிப பாடுவார்.

(இ-ள்.) அணியாரூரமணிப்புற்றின்—அழகிய திருவாரூரிலுள்ள மணிமயமரன புற்றின்கண, அமாந்தருளும்பரம்பொருளைப்பணிவாரா—வீற்றிருந்தருளும் சிவபிரானைப்பணிகின்ற நம்பியாரூரா, அகொருநாளிற் பாராட்டுகதிருப்பதிகம்—அவ்வீடத்தது ஒருநாளில சிறப்பித்தகூறும் திருப்பதிகத்தை, தணியாதவானந்தத்தலைசிறப்பம்—அடங்காத பேரானந்தமானது மேற்பட; தொண்டருடன் றுணிவாய்ப்பேரருள்வினவி—அடியார்கூட்டத்துடன் நிச்சயமாய்த் திருவருளை வினவி, தொழுதாடிப்பாடுவாரா—வணங்கி யாடிப்பாடுவாராயினார்.—எ-று. (௧௪௦)

பண்ணிறையும் வகைபாறு தாங்கியென வெடுத்தருளி
 யுண்ணிறையு மனக்களிப்பா லுறுபுளக மயாமுகிழ்ப்பக
 ணண்ணிறையும் புனல்பொழியக கரையிகந்த வானந்த
 மெண்ணிறைந்த படிதோன்ற வேததிமகிழ்ச தின்புறஞர்.

(இ-ள்.) பண்ணிறையுமவகைபாறுதாங்கியெனவெடுத்தருளி—அவா இசைகிறையும்படி பாறுதாங்கிய என முதலிலெடுத்து, உண்ணிறையுமனக்களிப்பால்—உள்ளே நிறைந்த திருவுள்ளக்களிப்போடு, உறுபுளகமயாமுகிழ்ப்பம்—மிக்க மயாககூசசெறிய, கண்ணிறையுமபுனல்பொழியம்—கண்ணினின்றும் துளும்பும் ஆணந்தபாஷ்பம் செறிய, கரையிகந்தவானந்தம்—அளவுபடாத பேரானந்தமானது, எண்ணிறைந்தபடிதோன்றம்—தம திருவுள்ளத்தில நிறைந்துதோன்ற, ஏத்திமகிழ்ச்சின்புறஞர்—துதித்து மகிழ்ச்சியடைந்தின்புறஞர்.—எ-று. (௧௪௧)

திருவாரூர் - பண் - நட்பராகம்.

திருச்சிற்றம்பலம்.

பாறுதாங்கியகாடரோபடுதலையரோமலைப்பாவையோ
கூறுதாங்கியகுழகரோகுழைக்காதரோகுறுவகோடடிள
வேறுதாங்கியகொடியரோசுடுபொடியரோவிலங்குமபறை
யாறுதாங்கியசடையரோநமக்கடிக்களாகியவடிகளே.

படிசெய்நீமையிற்பத்தர்காளபணிகேதத்தினேன்பணியீரருள
வடிவீலான்றிருவலூரனவனப்பகையப்பனவனொண்டன்
செடியனுகிலுநதீயனுகிலுநதமமையேமனஞ்சிறதிக்கு
மடியனூரனையாள்வரோநமக்கடிக்களாகியவடிகளே.

திருச்சிற்றம்பலம்.

இன்புற்றவகமர்நாளி லீறிலரு மறைபரவும்
வன்புற்றி னரவணிநத மன்னவலு ரருளபெற்ற
வன்புற்ற காதலுட னளவிறநத பிறபதியும்
பொன்புற்கென் றிடவொளிருஞ் சடையாராத தொழப்போவார்.

(இ-ள்) இன்புற்றவகமர்நாளில=பேரானந்தமடைநது அததிருவாரூரில வீற்
திருக்குங்கால, ஈறிலருமறைபரவும்=அழியாத அரியவேதங்கள் துதிக்கும், வன்புற்றி
னரவணிநத=வலிய புறநின்கண வாழும் பாம்பை ஆபரணமாகத்தரித்த, மன்னவலு
ருளபெற்று=சிவபிரான திருவருளைப்பெற்று; அவன்புற்றகாதலுடன=அவரன்புரி
கூறந்த பெருவிருப்போடு, அளவிறந்தபிறபதியும்=எண்ணிறநத பிறதிருப்பதியினூட,
பொன்புற்கென்றிடவொளிருஞ் சடையாரா=பொன்னும் புகைநிறமுடைததென்று
சொல்லும்படி. செந்நிறமாய் விளங்குகின்ற சடைமுடியையுடைய சிவபிரான, தொழ
ப்போவார்=தொழுதற்குப்போவாராயினா —எ-று (கசஉ)

பரிசனமு முடன்போதப் பாங்கமைநத பதிகடொறுங்
கரியுரிவை யுரிநதாரதவ கழொழுது மகிழநதேத்தித
துரிசறுநத பெருந்தொண்டா நளளாறு தொழுவதற்குப்
புரிவுறுமெய்த் திருதொண்ட ரெதிர்கொள்ளப் புககணைநதார.

(இ-ள்) பரிசனமுமுடன்போத=பரிசனங்களும தமமுடன்வர, பாங்கமைநத
பதிகடொறும=அருகிலுள்ள திருப்பதிகடோறும, கரியுரிவையுரித்தார்தவகழொழு
து=யானையின்றோலையுரித்துப்போதத சிவபிரானது திருவடிகளை வணங்கி, மகிழந்
தேத்தி=மகிழநது துதித்து, துரிசறுநதப்பெருந்தொண்டா=குற்றமற்ற நமபியாரூரர்,
நள்ளாறுதொழுவதற்கு=திருநள்ளாறறை வணங்க, புரிவுறுமெய்ததிருதொண்டொகி
ர்கொள்ள=விருப்பமிக்க அவருள்ள மெய்யடியாரா விதிக்கொள்ளும்படி; புககணைந்தா
ர=அணைந்தருளினா —எ-று. (கசக)

விண்டடவு கோபுரத்தைப் பணிநதுகர மேற்குவித்துக்
கொண்டுபுகுந தண்ணலார கோயிலினை வலஞ்செயது
மண்டியபே ரனபினைடு மன்னுதிரு நளளாறா
புண்டரிகச் சேவடிககீழப் பொருநதநில மிசைப்பணிந்தார்.

(இ-ள்) விண்டடவுகோபுரத்தைப்பணிந்து—ஆகாயத்தையளாவிய திருக்கோபுரத்தை வணங்கி, கரமேற்குவீர்த்துகொண்டிருந்தது—சைகளைச் சிரமேற்குவீர்த்துகொண்டிள்ளே புருந்து, அண்ணலாகோயிலினைவலஞ்செய்து—சிவபிரான் வீற்றிருந்தருளும் திருக்கோயிலை வலமாகவந்தது, மணடியபேரன்பினொடு—நிறைந்த பேரன்போடு, மனனுதிருநள்ளாறுபுண்டரிக்கச்சேவடிக்கழீழ்—அங்கு வீற்றிருந்தருளும் திருநள்ளாறுருடைய தாமரைமலர்போலும் சிவந்த திருவடிககண, பொருந்தநிலமிசைப்புணிந்தாள்—பொருந்தமவண்ணம் சாட்டாங்கமாக வணங்கினாள்—எ-று. (கசச)

அங்கணரைப பணிந்தேத்தி யநுளிற்ற றெழுதுபோய்
மங்குலணி மணிமாடத திருக்கடலூர் வந்தெய்தித்
திங்குள்வளா முடியாராத திருமயான மும்பணிந்து
பொங்குமிசைப பதிமரு வாரகொன்றை யென்போற்றி.

(இ-ள்) அங்கணரைப்பணிந்தேத்தி—திருநள்ளாறவைவணங்கித் திருப்பதிகம்பாடி, அருளிற்றெழுதுபோய்—அவா திருவருளிணல் வணங்கிப் புறம்பேசென்று; மங்குலணிமணிமாடத்திருக்கடலூர்வந்தெய்தி—மேகங்கள் சூழ்ந்திருக்கும் அழகிய மாடங்களுடைய திருக்கடலூரையடைந்து, திங்குள்வளாமுடியார்த்தம்—இளம்பிறைவளரும திருமுடியையுடைய சிவபிரான் வீற்றிருந்தருளும், திருமயானமும்பணிந்து—திருமயானத்தையும் வணங்கி, பொங்குமிசைப்பதிகம்—பொலிவுதங்கிய இசையோடு கூடிய திருப்பதிகத்தை, மருவாரகொன்றையெழுப்போற்றி—மருவாரகொன்றையென முதலிலெடுத்தது துதித்து—எ-று (கசசு)

திருநள்ளாறு - பண - தக்கேசி-

திருச்சிற்றம்பலம்

பூவிலவாசத்தைப்பொன்னினை மணியைப்புவினையக் காற்றினைப்புனலால்வெளியைச், சேவினமேல்வருஞ்செல்வனைச்சிவனைத்தேவதேவனைத்தித்திக்குந்தேனைக, காவியங்கண்ணிப்பங்களைக்ககலகச்சடையனைக்காமரத்திசைபாட, நாவிலுறுகளளாறையமுதைநாயினென்மறந்தென்னினைக்கேனை.

செறிந்தசோலைகளுழ்ந்தருள்ளாற்றெஞ்சிவனைநாவலூர்ச்சிங்கடித்தந்தை, மறந்தநான்மற்றுநினைப்பதென்னென்றுவனப்பகையப்பலூர்வன் றெண்டன், சிறந்தமலைகளுஞ்சிடைஞ்சுஞ்சிறந்தையுள்ளருகிச்செப்பவல்லாராக, கிறந்தபேககிலைவசவிலைபாகியினப்பெவளளத்துளிருப்பாகளிளிதே.

திருச்சிற்றம்பலம்.

திருக்கடலூர்மயானம்-பண்-பழம்பஞ்சரம்.

திருச்சிற்றம்பலம்

மருவாரகொன்றைமதிசூடிமாணிக்கத்தின்மலைபோல
வருவார்விடைமேல்மாதோடுமகிழ்ந்தபூதப்படைசூழ்த்
திருமால்பிரமணிகதிறற்குந்தேவநாகர் தானவாக்கும்
பெருமான்கடலூர்மயானத்துப்பெரியபெருமானடிகளே.

பாடமல்குகடவூரின்மறையோதேத்துமயானததுப
 யீடைதீரவடியாருக்கருளும்பெருமானடி களசீர
 ளுடகாவலானுரனம்பிசொன்னநற்றமிழகன
 பாடுமடியாகேடபாமேறபாவமானபறையுமே.

திருச்சிற்றம்பலம்.

திருவீரட் டானத்துத தேவர்பிரான சினக்கூற்றின்
 பொருவீரந தொலைத்தகழல் பணிகதுபொடி யாமேனி
 மருவீரத தமிழ்மலை புனைதேத்தி மலைவளைத்த
 பெருவீரர் வலம்புரத்துப பெருகாவத தொடுஞ்சென்றார்.

(இ-ள்) திருவீரட்டானத்துத்தேவர்பிரான்=திருக்கடவூர் வீரட்டத்து வீற்றி
 ருந்தருளும் சிவபிரானது, சினக்கூற்றின்பொருவீரநதொலைத்தகழல்பணிகது=கோப
 ந்தவகிய யமனது பொரானின்ற வீரததைக்கெடுத்தருளிய திருவடிக்களை வணங்கி, பொ
 டியாமேனிமருவீரத் தமிழ்மலைபுனைதேத்தி=பொடியாமேனி எனனும முதலையு
 டைய குளிர்சசிதங்கிய தமிழ்திருப்பதிகத்தைப்பாடித துதித்து, மலைவளைத்தபெருவீ
 ராவலம்புரத்து=மேருமலையை விலலாகவளைத்த பெரியவீரராகிய சிவபிரான வீற்றிரு
 ந்தருளும் திருவலம்புரத்து, பெருகாவத்தொடுஞ்சென்றார்=மிகக காத்தலோடுஞ்செ
 ன்றருளிஞா.—எ-று. இவ்வீரன்டுகளுகம். (௧௪௬)

திருக்கடவூர்வீரட்டம்-பண் நட்ராகம்.

திருச்சிற்றம்பலம்.

பொடியார்மேனியனேபுரிநூலொருபாலபொருந
 வடியாமுனிலைவேலவளரங்கையினகையொடுங்
 கடியாகொன்றையனேகடவூர்தனுளவீரட்டத்தெம்
 மடிகேளென்னமுதேயெனக்காதுணைநீயலதே
 காராருமபொழில்சூழுகடவூர்திருவீரட்டத்து
 ளேராருமமிறையைததுணையாவழிலநாவலாகோ
 னுரன்னடியானடித்தொண்டனுரைநத்தமிழ
 பாரோரேத்தவல்லாபரலோகத்திருப்பாரோ.

திருச்சிற்றம்பலம்.

வரையோடு நிகாபுரிசை வலம்புரத்தார் கழல்வணங்கி
 யுரையோசைப்பதிகமெனக கினியோதிப போய்ச்சங்க
 னியையோடு துமித்துப மணித்தீப நித்திலப்பூ
 திரையோதங் கொண்டிறைஞுக திருசசாய்க்கா டெய்தினார்.

(இ-ள்) வரையோடுநிகாபுரிசை=மலையையொத்த மகில்சூழந்த, வலம்புரத்
 தாகழல்வணங்கி=திருவலம்புரத்தில வீற்றிருந்தருளும் சிவபிரான திருவடிக்களைப்ப
 ணிகது, உரையோசைப்பதிகம்=சொல்லிறைந்த இசையோடுகடிய திருப்பதிகத்தை,
 எனககினியோதிப்போய்=எனககினியென முதலிலெடுத்துப்பாடி. அங்குநின்ற மெழு
 ந்தருளி, சங்ககினியோடுதுமித்துபுமணித்தீபம்=சங்ககினிகளாகிய வாத்தியத்தோடு

திவலைகளாகிய தூபத்தையும் நவமணிகளாகிய தீபத்தையும், நித்திலப்பூநதிராயோதக கொணடிறைஞ்சும்—முதல்க்களேடுகடிய பொவிவுதககிய அலைப்பெருகுகள் கொணாநது வணங்குகின்ற; திருச்சாயக்காடெய்தினூ—திருச்சாயக்காடென்னும் திருப்பதியை யடைந்தருளினூ.—எ-று. (கச௭)

திருவலம்புரம்-பண-காந்தாரம்

திருச்சிறமபலம

எனக்கினித்தினைத்தனைபபுகவிடமறிதேன்
பனைககனிப்பழமபடுபரவையினககாமே
லெனக்கினியவன்றமாகினியவனெழுமையு
மனககினியவன்றனதிடபவலம்புரமே.

வருங்கலமுமபலபேணுதல்கருங்கட
விருங்குலப்பிறப்பாதமிடமவலம்புரத்தினை
யருங்குலத்தருங்கமிழூரவன்றெண்டன்சொல்
பெருங்குலத்தவொடுபித்தறறுதலபெருமையே.

திருச்சிறமபலம்.

தேவர்பெருமானறனைத்திருச்சாயக்காட்டிணிறபணிநது
பாவலாசெநதமிழமலைத்திருப்பதிகமபாடிப்போய்
மேவலாதமபுரமெரித்தாரவெண்காடுபணித்தேத்தி
நாவலாகாவலடைந்தாரநனிபள்ளித்திருநகரில்.

(இ-ள்) தேவர்பெருமானறனை—சிவபிரானை, திருச்சாயக்காட்டிணிற்பணிநது—திருச்சாயக்காட்டினில வணங்கி, பாவலாசெநதமிழமலைத்திருப்பதிகமபாடிப்போய்—செய்யுளமைந்த செநதமிழத்திருப்பதிகமாலையைப்பாடிச்சென்று, மேவலாதமபுரமெரித்தார—பகைவாகளது திரிபுரத்தை யெரித்தருளிய சிவபிரான வீற்றிருந்தருளும், வெண்காடுபணித்தேத்தி—திருவெண்காடென்னும் திருப்பதியை வணங்கித்துதித்து, நாவலாகாவலடைந்தாரநனிபள்ளித்திருநகரில்—நமபியாரூர திருநனிபள்ளியென்னும் திருப்பதியை யடைந்தருளினூ.—எ-று. (கச௮)

நனிபள்ளியமர்ந்தபிரான் கழல்வணங்கி நற்றமிழின்
புனிதநறுநதொடைபுனைநது திருச்செம்பொன்பளிமுதற்
பனிமதிசோசடையாராதமபதிபலவுமபணிநதுபோய்த்
தனிவிடைமேல் வருவாதத திருந்நறி யூர்சாரநதார.

(இ-ள்) நனிபள்ளியமர்ந்தபிரான் கழல்வணங்கி—திருநனிபள்ளியில வீற்றிருந்தருளும் சிவபிரான திருவடிகளை வணங்கி, நற்றமிழின்புனிதநறுந்தொடைபுனைநது—நல்ல தமிழாலாகிய தூயதிருப்பதிகமாலையைச்சாதகி, திருச்செம்பொன்பளிமுதல்—திருச்செம்பொன்பளிமையென்னும் திருப்பதிமுதலாக, பனிமதிசோசடையாராதமபதி—குளிந்த இளம்பிறைவாரும் சடைமுடியையுடைய சிவபிரான் வீற்றிருந்தருளும் திருப்பதிகள், பலவும்பணிந்துபோய்—பலவற்றையும் வணங்கிச்சென்று, தனிவிடைமேல் வருவார்தம்—ஒப்பற்ற இடபத்தின்மீதுநாதவரும சிவபிரான் வீற்றிருந்தருளும், திருநிணறியூர்சாரநதார—திருநிணறியூரென்னும் திருப்பதியை யடைந்தருளினூ.—எ-று. (1)

திருநனிபள்ளி-பண்-பஞ்சமம்.

திருச்சிற்றம்பலம்.

ஆதியனா திரையன்னயன்மாலறிதற்கரிய
சோகியனசொறபொருளாய்ச்சுருவகாமறைநான்கிணையு
மோதியனுமபாதவகோனாலகத்தினுனெவ்வுயிரககு
காதியல்நமபெருமானண்ணுமூரணிபள்ளியதே.

காலமுநாள் கழியுநனிபள்ளிமனத்தினுள் கிக்
கோலமதாயவனைசகுளிர்நாவலவூரன்சொன்ன
மாலேமதித்தரைப்பாரமன்மறநதுவானேருவகிற்
சாலநவின் பமெய்தித்தவலோகத்திருப்பவரே.

திருச்சிற்றம்பலம்.

நினறியூமேயாரை சேசுதாற புக்கிறைஞ்சி
யொன்றியவன புளநருகிப பாடுவா ருடையவர
சென்றுமுல கிடாநீங்குப பாடியவே மெழுநூறு
மனறுசிறப பித்தஞ்சொற் திருப்பதிக மருளசெய்தார்.

(இ-ள்) நின்றியூமேயாரை=அவா திருநிறியூரில் லீற்றிருநதருளும் சிவயிரா
னை; நேசத்தாற்புக்கிறைஞ்சி=அன்போடு ஆலயசதுப்புருநது வணங்கி, ஒன்றியவன்
புள்ளருகிப்பாடுவாரா=ஒருப்பட்ட பேரன்பானது தமமுள்ளததை யுருககப்பாடுகின்ற
நம்பியரூரா, உடையவரசென்றுமுலகிடாநீங்குப்பாடிய =ஆண்டவரசு எந்நாளும் உல
கிலுள்ளார தயாதிரப்பாடியருளிய, ஏழுமுநூறுமனறுசிறப்பித்தது=நாலாயிரத்ததொ
ளாயிரம் பதிகககையும் அன்று தாமருளிய திருப்பதிகத்தில ஏழுமுநூற்றிருபது பனுவ
லீன்றவன் நிருநாவுக்கனையனெனச சிறப்பித்தது, அஞ்சொற்றிருப்பதிகமருளசெய்தா
ர்=அழகிய சொல்லாலாகிய திருப்பதிகத்தைப் பாடியருளினார். —எ-று

ஏழுமுநூற்றெனறது - நாலாயிரத்ததொளாயிரமெனக 'கூற்றாயினவென்ன
வெடுத்ததுகோதிலொருமாணைத்ததரிக்குமொருவரையுங்காறுமொருநாற்பத்தொன்பதின
யிரமதாக' எனறிருத்தலின் மாறுபட்டதேடெனின், நாலாயிரத்ததொளாயிரம் என்
றது பதிகத்தொகையும் நாற்பத்தொன்பதினாயிரம் எனறது செய்யுட்டொகையுமாத
லின் மாறுபட்டதின்றெனக ஏழுமுநூற்றெனறது பதிகத்தால் நாலாயிரத்ததொ
ளாயிரமாதலும், அந்நாலாயிரத்ததொளாயிரம் பதிகத்திற்குச்செய்யுளால் நாற்பத்தொ
ன்பதினாயிரமாதலும் ஊகித்தனாக. இவை இவ்வாறாதலின் ஆளுடையுபினையார் ப
திகத்தொகையும் "பசுசைப்பதிகத்ததுடன் பதினொயிரம்பா" என நமபியாண்டார்நம்பி
அருளியபடி செய்யுட்டொகையிற பதினொயிரமென்றும் பதிகத்தொகையில் ஆயிரத்த
றுநூற்றென்றும், நமபியாரூராபதிகத்தொகையும் உமாபதிசுவம் 'பித்தாவென்னுமின்ப
முதற்றிருப்பதிகமூழிதோறுமீரூய் முப்பத்தெண்ணாயிரமதாக.' எனவருளியபடி செய்
யுட்டொகையால் முப்பத்தெண்ணாயிரமென்றும் பதிகத்தொகையால் மூவாயிரத்தெண்
ணூற்றென்றுக்கொள்க. பதிகமென்றது செய்யுளுக்கும் பனுவலென்றது பதிகத்திற்கும்
வழங்கிவருவது திருமுறைகண்டபுராணமுதலியவற்றிற்கானக. (கடு)

திருநின்றியூர்-பண்-தக்கேசி.

திருச்சிற்றமபலம.

அணிகொளாடையமபூணணிமாலையமுதுசெயதமுதம்பெய்தண்டி யிணைகொளெழுநூநிருபதுபனுவலீன்றவன்றிருநாவுந்நரையன, கணை கொள்கண்ணப்பனென்றிவர் பெற்றகாதலினனருளாதரிக்கடைநேன, நிணைகொளசெநதமிழ்பைபங்குளிதெரியுஞ்செல்வதெனநிநுநிநியூரானே.

இரவீரீள்கடபெழுவதன்முன்னமெழுநதுதனமுலைககலசங்களைநதிச், சுரவிபாலசொரிநதாட்டியுனபாதநதொடாநதவாதகைகதிடமபெறககேட்டுப், பரவியுளகிவனபாசநதையறுநதுபரமவநதுகிவபாதத்தையடைநதே, னிரவிசித்திலமத்தகுசெம்பொனளிகுருநெனநிநுநிநியூரானே.

திருச்சிற்றமபலம.

அப்பதியிலன்பருடனமாநதருளவாரகலிடத்திற செப்பரியபுகழநீரோபணியாது செலபொழுதி லொப்பரியவுணாவினானினைநதருளித் தொழலுறுவார மெய்ப்பொருளவண்டமிழமலை விளமபியே மீண்டிணைநதார.

(இ-ள்) அப்பதியிலன்பருடனமாநதருள்வார—அத்திருநின்றியூரில அடியாரகூட்டத்தடைவீற்றிருந்தருளும் நமயிராருரா, அகலிடத்திறச்செப்பரியபுகழநீரோபணியாது செலபொழுதில—நிலவுலகத்தில சொல்லுதற்கரியபுகழையுடைய திருநீரோவணங்காது போகும்பொழுதில், ஒப்பரியவுணாவினானினைநதருளித்தொழலுறுவார—நிகரற்ற தம உணாவிற்றைநருகி வணங்குகின்றவராய மெய்ப்பொருளவண்டமிழமலைவீளமபியே மீண்டிணைநதார—மெய்ப்பொருளினையுடைய வளவிய தமிழ்ப்பதிக்கமாலையைப் பாடிக்கொண்டி திருமபவநருளிநார.—எறு (கடுக).

மடலாரும் புனனீரோ மருவினாதாள் வணங்காது விடலாமே யெனுங்காதல் விருப்பமுமந திருப்பங்க மடலாராரு லப்படையார தமைப்பாடி யடிவணங்கி யுடலாரு மயிராபுளக மிகப்பணிநதவ குறைகின்றார

(இ-ள்.) மடலாரும்புனனீரோமருவினாதாள்—அவர் இத்தழிந்தைந்த மலர்க்கையுடைய நீர்வளநதவகிய திருநீரில வீற்றிருந்தருளும் சிவபிரானது திருவடிகளை, வணங்காதுவிடலாமேயெனும்—பணியாவிடலாமே எனனும் இறுதியையுடைய, காதல்விருப்புறமத்திருப்பதிகம—பெருவிருப்புகை அத்திருப்பதிகத்தை, அடலாராருலப்படையார் தமைப்பாடி—வலிதவகிய குலப்படையையுடைய சிவபிரானைப்பாடி, அடிவணங்கி— திருவடிகளில்பணிந்து, உடலாருமயிராபுளகமிக—திருமேனியினகளை நிறைந்த உரோ மாங்கிதமானது உண்டாக; பணிந்தவகுறைகின்றார—வணங்கி அந்நீரில் தங்குவாராயினார்.—எறு. (கடுஉ)

திருநீரீர்-பண்-தக்கேசி.

திருச்சிற்றமபலம.

ஊர்வதோர்விடையொன்றுடையானையெண்ணுதற்றனிக்கண்ணுதலானைக்காரதாரகறைமாமிடற்றானைக்கருதலார்புரமுனமெரித்தானை

நீரில்வாளையரால்குதிக்கொள்ளுநிறைபுனற்றுழனிச்செல்வநீரோப்
பாருளாபரவித்தொழிநிற்பரமனைப்பணியாவிடலாமே.

பேரேசராயிரமும்முடையானைப்பேசினுற்பெரிதும்மினியானை
நீரூர்வார்சடைநின்மலன்றன்னைநீரோகினறுகநிட்டபிரானை
யாளுர்நனடிநாண்பதற்கன்பாயாதரித்தழைத்திட்டவிமமலை
பாருரும்பரவித்தொழுவலலாபத்தராய்முத்திதாம்பெறுவாரே.

திருச்சிற்றம்பலம்.

அங்கணினி தமர்ந்தருளாற் திருப்புன்கூ ரணைநதிறைஞ்சிக்
கொங்கலரு மலர்ச்சோலைத் திருக்கோலக் காவணையக
கங்கைசடைக் கரந்தவாதா மெதிராகாடசி கொடுத்தருளப
பொங்குவிருப பாற்றொழுது திருப்பதிகம போற்றிசைப்பாரா.

(இ-ள்.) அங்கணினிதமர்ந்து—அவா அவ்விடத்து இனிதாக வீற்றிருந்தருளி;
அருளாற்றிருப்புன்கூரணைநதிறைஞ்சி—திருவருளிலை திருப்புன்கூடையடைந்து வண
ங்கி, கொங்கலருமலர்ச்சோலை—வாசனைவிரிந்த மலாகையுடைய சோலைகுழந்த, திருக்
கோலக்காவணையு—திருக்கோலக்காவென்னும் திருப்பதியையடைய, கங்கைசடைக்
கரந்தவாதாம்—கங்கைநதிடைய சடைமுடியிலே கரந்த சிவிரான, எதிராகாட்சிகொ
த்தருள—அவ்வொதிரோ காட்சிகொடுத்தருள, பொங்குவிருப்பாற்றொழுது—மிகப் பெரு
வீருப்போடு வணங்கி, திருப்பதிகமபோற்றிசைப்பாரா—திருப்பதிகத்தைப் பாடுவா
ராயினார்.—எ-று. (கருஉ)

திருஞான சம்பநதர் திருக்கைக ளாலொத்திப்
பெருகார்வத துடனபாடப் பிஞ்ஞகனா கண்டிரங்கி
யருளாலே திருத்தாள மளித்தபடி சிறப்பித்துப்
பொருண்மாலேத் திருப்பதிகம பாடியே போற்றிசைத்தாரா.

(இ. எ.) திருஞானசம்பந்தாதிருக்கைகளாலொத்தி—அவர் ஆளுடையபின்ன
யார் திருக்கைகளாலொத்தித் தாளம் வரையறுத்து, பெருகார்வத்துடனபாட—மிகக்
பேரன்போடு பாட; பிஞ்ஞகனாகண்டிரங்கி—சிவிரான அதைக்கண்டு இரக்கமுற்று;
அருளாலேதிருத்தாளமளித்தபடிசிறப்பித்து—திருவருளிலை திருப்பொற்றாளம் கொடு
த்த முறைமையைத் தம் திருப்பதிகத்திற் சிறப்பித்து, பொருண்மாலேத்திருப்பதிகம
பாடியேபோற்றிசைத்தாரா—பொருளமைந்த பாமாலையாகிய திருப்பதிகத்தைப் பாடித்
துதித்தார்.—எ-று (கருசு)

திருக்கோலக்கா-பண-தக்கேசி.

திருச்சிற்றம்பலம்,

காளுமின்னிசையாற்றமிழ்ப்புருஞானசம்பநதனுக்கூலகவர்முன்
ருளமீந்தவன்பாடலுக்கிரங்குநதனமையாளனையென்மனக்கருததை
யானும்பூதங்களபாடகினருடுமங்கணன்றனையென்கணமிறைஞ்சுங்
கோளிஷ்ப்பெருங்கோயிலுளானைக்கோலக்காவினிற் கண்டுகொண்டேனே.

கோடரம்பயில்சடையுடைக்கரும்பைக்கோலக்காவுளெமமானெய்ம
மானப, பாடரங்குடியடியவாவிரும்பப்பயிலுராவலாரூர்வன்றெண்ட, னு
டிரங்கிமுன்னறியுமநெறியானவின்றபத்திவைவிளம்பியமாந்தா, காடரங்
கெனநடவின்ருன்பாற்கதியுமெய்துவர்ப்பதியவர்க்கதுவே.

திருச்சிற்றம்பலம்.

மூவாத முழுமுதலா முதற்காலக் காவகன்று •
 தாவாத புகழ்ச்சண்பை வலங்கொண்டு தாமுத்திறைஞ்சி
 நாவாமுத தமிழ்விருக நற்பதங்குள பரவிப்போய்
 மேவாதம புரஞ்செற்றா குருகாஜா மேவுவார.

(இ-ள்.) மூவாகமுழுமுதலா = அவா அழியாத முழுமுதலாயுள்ள சிவபிரான்
 வீற்றிருக்கருளும், முதற்காலக்காவகன்று = சிறந்த திருக்கோலக்காவை நீங்கி, தாவா
 தபுகழ்ச்சண்பைவலங்கொண்டு = செடாத புகழையுடைய சீகாழியை வலமாகவந்து;
 தாமுத்திறைஞ்சி = நிலமுறவணங்கி, நாவாமுதமிழ்விருகா = நாவாந்த முத்தமிழ்விரு
 காகிய ஆளுடையபிள்ளையாரது, நற்பதங்குளபரவிப்போய் = நல்ல திருவழிகளை வண
 கஞ்சென்று, மேவாதமபுரஞ்செற்றா = வணக்காத அசுரானது திரிபுரத்தையும் எ
 ரித்தருளிய சிவபிரான் வீற்றிருக்கருளும், குருகாஜாமேவுவார் = திருக்குருகாஜாய்
 டைவாராயினா — எறு (கடுகி)

உண்ணீரின வேட்கையுட னுறுபசியான் மிகவருந்திப
 பண்ணீர்மை மொழிப்பாவை யாகொழுநா வருமபாங்காக்
 கண்ணீடு திருதுதலா காதலவா கருத்தறிந்து
 தண்ணீரும் பொதிசோறுங் கொண்டுவழிச சாகின்றாரா.

(இ-ள்.) உண்ணீரினவேட்கையுடன் = உண்ணும் நீவேட்கையோடு, உறுபசி
 யானமிகவருந்தி = மிக பசியால் மிக வருத்தமுற்று, பண்ணீர்மைமொழிப்பாவையா
 கொழுநாவருமபாங்கா = பண்ணைமைந்த மொழியையுடைய பரவையா கொழுநாகி
 ய நம்பியாரூரா வருமிடத்தில், கண்ணீடு திருதுதலா = நெற்றிக்கண்ணையுடைய சிவபி
 ரான், காதலவாகருத்தறிந்து = அவா திருவுள்ளக்கருத்தையறிந்து, தண்ணீரும்பொதி
 சோறுங்கொண்டு = தண்ணீரையும் பொதிசோற்றையும் அமைத்துக்கொண்டு, வழிச
 சாகின்றாரா = வழியிலே இருப்பாராயினா — எறு (கடுகி)

வேனிலுறு வெயிலவெமமை தணிப்பதற்கு வினாகுளிராமென்
 பானமலாத தடம்போலும் பந்தரொரு பாலமைத்தே
 யானமறை வேதியரா யருளவேடக கொண்டிருந்தா
 மானமருந திருக்கரத்தா வனறொண்டர் தமைப்பாரத்து.

(இ-ள்.) வேனிலுறுவெயிலவெமமைதணிப்பதற்கு = வேனிந்காலத்தில் வருகி
 ன்ற வெயிலினது வெப்பத்தைக் கெடுப்பதற்கு, வினாகுளிராமென்பானம்மலாததடம்
 போலும் = வாசனைமமும் குளிர்ந்த அருதுவான செங்கழுநீர்மலாகையுடைய வாவி
 போலும், பந்தரொருபாலமைத்தது = தண்ணீர்பந்தலை ஒருமருங்குசெய்து, ஆனமறை
 வேதியராய் = நல்ல வேதகணையுணர்ந்த மறையவராய், அருளவேடககொண்டிருந்தா
 ரா = அருள்வழிவங்கொண்டெழுந்தருளியிருந்தாரா, மானமருநதிருக்கரத்தார் = மாண்கன்
 று தங்கிய திருக்கரத்தையுடையவா, வனறொண்டர் தமைப்பாரத்து = நம்பியாரூரரை
 எதிர்பார்த்துக்கொண்டு. — எறு. ஏ-அசை. (கடுகி)

குருகாஜ ரமந்தருளுங் குழகாவழி பார்த்திருப்பத்
 திருவாருாத தம்பிரான் றோழாதிருத் தொண்டருடன்
 வருவார்ப பந்தரிடைப புகுந்துதிரு மறையவாபாற்
 பெருகாவஞ் செலவீருந்தா சிவாயம வெனப்பேசி,

(இ-ள்) குருகாலூரமர்நதருநவகுழகா வழிபாத்திருப்ப=திருக்குருகாலூர்ல வீற்றிருந்தருளும் சிவபிரான வன்றொண்டாவரும் வழியைப்பாத்தகுகொண்டிருக்க, திருவாலூரத்தம்பிரானரோழாதிருத்தொண்டருடன்வருவார=திருவாலூரின்கண வீற்றிருந்தருளும் சிவபிரான தோழாரகிய நம்பியாரூரர் அடியாகூட்டத்துடன் வருகின்ற வராய; அப்பந்தரிடைப்புருநது=அத்தண்ணீர்ப்பந்தலுட்புருந்தருளி, திருமறையவா பாறப்பெருகாவஞ்செல=அச்சிவபிரானகிய மறையவரிடத்துப் பேரன்பு செல்லுமபடி, இருந்தாசிவாயநமவென்பபேசி=சிவாயநமவென்ற கூறி எழுந்தருளியிருந்தார் ()

ஆலகீழற் கீழிருந்தா ரவாதமமை யெதிரோககிச சாலமிகப் பசித்திரிப் பொதிசோறு தருகின்றேன காலமினித் தாழாமே கைகுகொண்டுக கினிதருநது யேலகறுக குளிராதண்ணீ குடித்திளைப்புத் திருமென.


(இ-ள்) ஆலகீழற்கீழிருந்தா=வடவானிழற்கண இருந்தருளிய சிவபிரான், அவர்நமமையெதிரோககி=உய்யியாரூரரோ எனினோ பாராதருளி, சாலமிகப்பசித்திரி=நீரமிகக் கழிப்பெரும்பசியுடைய ஆதலின், இப்பொதிசோறுதருகின்றேன=இக்கட்டமுதை உமக்குக் கொடுக்கின்றேன, காலமினித்தாழாமேகைகுகொண்டு=இனிக் கால தாமதஞ்செய்யாமல் இதைக் கைகுகொண்டு, இங்கினிதருநது=இங்கே இனிதாகத் திருவமுதுசெய்து, வலகறுககுளிராதண்ணீரகுடித்து=பொருந்த நறுமணங்கமழும் குளிரந்த நீரையுண்டு, இளைப்புத்திருமென=பசிவருத்தத்தை நீங்குமென்றுகூறியருள் —எ-று.

வன்றொண்ட ரதுகேட்டு மறைமுனிவா தருமப்பொதிசோ றினறுமக கெதிவிலக்க லாகாதென நிசைநதருளிப் பொன்றயங்கு தூனமாபா தருமப்பொதிசோ றதுவாங்கிச சென்றதிருந தொண்டருடன் திருவமுது செய்தருளி.

(இ-ள்) வன்றொண்டரதுகேட்டு=நம்பியாரூரர் அம்மறையவா மொழியைக் கேட்டு, மறைமுனிவாதருமப்பொதிசோறு=வேதங்களையுணர்ந்த இம்மறையவா நமக்குக் கொடுக்கும் பொதிசோற்றை, இன்றுமககெதிவிலக்கலாகாதெனநிசைநதருளி=இப்பொழுது எமக்கு எனினோ மறுக்கக்கூடாதென்று உடனப்டி, பொன்றயங்குதூன மாபாதரும=பொன்போல விளங்குகின்ற பூணூலையணிந்த மாபையுடைய மறையவர் கொடுக்கும்; பொதிசோறுதுவாங்கி=கட்டமுதை வாங்கி, சென்றதிருநதொண்டரு டன்றிருவமுதுசெய்தருளி=தமமுடன் சென்ற அடியாகூட்டத்துடன் திருவமுது செய்து.—எ-று. (கக௦)

எண்ணிறைந்த பரிசனங்க ளெல்லாரும் மினிதருநதப் பண்ணியபின் னம்மருங்கு பசித்தனைந்தார கருமருநத வுண்ணிறைந்த வாரமுதா யொருகாலு முலவாதே புண்ணியனார் தாமளித்த பொதிசோறு பொலிந்ததால்.

(இ-ள்) எண்ணிறந்தபரிசனங்களெல்லாரும்=அவ்வற்ற பரிசனங்கள் முழுவதும், இனிதருந்தப்பண்ணியபின்=இனிதாகத்திருவமுது செய்யச் செய்வீதப்பின், அம்மருங்குபசித்தனைந்தாரகருமருந்த=அத்தண்ணீர்ப்பந்தலினருகேபசித்திருந்தவழிச்செல்வோரும் உண்ணும்படி; உண்ணிறைந்தவாரமுதாய்=தமஉள்ளேநிறைந்த அமுதம்போலும் இனிமையுடையதாய், ஒருகாலுமுலவாதே=எடுக்குதோறுவகுறையாமல், புண்



இருக்கொருகாவில் விவசாயிகள் சோலைக்குழந்தைகளைப் பற்றி அறியும்போது அவர்கள் மிகவும் துன்பப்பட்டு வருவதை அறிந்துகொண்டு அவர்களுக்கு உதவி செய்யும் மகிழ்ச்சியை அடைகிறார்.

ணியராதாமளித்தம்=சிவபிரான்கொடுத்தருளிய, பொதிசோழப்பொலிந்தது=கட்டமு
தானதுவளாகதிருந்தது.—எ-று. ஆவ-அசை-இமமூன்றாகுகம. (ககக)

சங்கரனா திருவருளப்போற றண்ணீரின் சுவையாரந்து
பொங்கிவரு மாதரவா லவாராமம புகழ்ந்தேத்தி
யங்கயாவாற பள்ளியமாந தருகணைந்தார களுந்துயிலக்
கங்கைசடைக காரதாரப பந்தரொடுந் தாய்கரந்தார.

(இ-ள்) சங்கரனாதிருவருளப்போல்=சிவபிரான்திருவருள்போன்ற, தண்ணீரி
ன் சுவையாரந்து=இரியசுவையோடுகூடிய தண்ணீராயுண்டு, பொங்கிவருமாதரவா
ல=மிகெழுந்திற்பெருவிருப்பினால், அவாராமமபுகழ்ந்தேத்தி=அச்சிவபிரான திரு
நாமங்களைப்புகழ்ந்துதித்தது, அவகயாவாறப்பள்ளியமாநது=அவ்விடத்து இளைப்பிலை
துயிலகாரது, அருகணைந்தாரகளுந்துயில=அருகணைந்தபரிசனங்களுந்துயில, கங்கை
சடைககரந்தார=கங்கைநதியைச்சடையிறகரந்தசிவபிரான, அப்பந்தரொடுந்தாங்
கரந்தார=அப்பொழுதுஅத்தண்ணீர்ப்பந்தரோடு தாமுமறைந்தருளினார்.—எ-று ()

சித்தநிலை திரியாத திருநாவ லாராமனை
ரதகுதி யினிற்பள்ளி யுணராதவனாக காரணம
யித்தனையா மாற்ற மறிநிலை நெனவெடுத்தது
மெய்ததகைய திருப்பதிகம விஷமபியே சென்றடைந்தார்.

(இ-ள்) சித்தநிலைதிரியாததிருநாவலாராமனை=தமஉள்ளத்துக்கொண்ட திரு
வருணிலமையினினறும் நிகராத நப்பியாராரா, அததகுதியினிற்பள்ளியுணரந்து=
அநிலைமையினிலவிழித்தது, அவகைககாரணம=அமறையவகைககாரணமல், இத்த
னையாமாற்றமறிநிலைநெனவெடுத்தது=இத்தனையாமாற்ற மறிநிலைநெனமுதலெடு
த்தது, மெய்ததகையதிருப்பதிகமவிஷமபியேசென்றடைந்தார=மெயமமையான திருப்
பதிகத்தைப்பாடிக்கொண்டு அடைந்தருளினார் —எ-று (ககக)

திருக்குருகாஷ்டர் பண் - நட்டாராமம்.

திருச்சிறறம்பலம்.

இத்தனையாமாற்றமறிநிலைநெனவெருமான
யித்தனையென றுமமைப்பேசுவார்பிறொல்லா
முத்தனை மணிதனை மாணிகமுளைத்தெழுந்த
விதமுனைகுருகாஷ்டர் வெள்ளடைநீயன்றே.

வளங்கனிப்பொழிநமலகுவயலணிந்தழகாய
விளங்கொளிக்குருகாஷ்டர்வள்ளடையுறைவாரை
யிளங்கிளையாரூரனவனப்பகையவளப்ப
ஹளங்குளிதமிழாமலைபத்தாகக்குரையாமே.

திருச்சிறறம்பலம்.

சுவாமிபெயர்-வெள்ளடைந்தார, தேவியார்-காவியங்கண்ணியமமை.

குருகாஷ்டர் மாரந்தருளுவ குழகனார் கோயிலினுக்
குருகாரொற் கோபுரத்தை யணைந்திறைஞ்சி யுள்புக்கு

வருகாதல் கூர்வலங் கொண்டுதிரு முனவணங்கிப்
பருகாவின் னமுதநகைக கண்களாற பருகினா.

(இ-ள்) குருகாஜுரமாந்தருளுவகுழகாராகோயிலினுகருகார்=திருக்குருகாஜுரில் வீற்றிருந்தருளும் சிவபிரான் திருக்கோயில் கருகருகேயுள்ள, பொற்கோபுரத்தையணைந்திறைஞ்சியுள்புகு=திருக்கோபுரத்தையடைந்து வணங்கியுள்ளேபுகுந்து, வருகாதல்கூர்வலங்கொண்டுதிருமுனவணங்கி=உதிககின்ற பெருவிரும்பு மீக்கூர் வலமாகவந்து திருமுன்னேபணிந்து, பருகாவின் னமுதநகைககண்களாறபருகினா=பருகப்படாத இனிய அமுதம்போலும் சிவபிரானை கண்களினுறையிசித்தின்பமடைந்தாரா.

தியானிப்பார்க்கு உள்ளததுக கழிபேருவகை பயப்பித்துநிறவின் அவாககமுதம்போல்வாராயினும் அமுதம் தேவாகளவாயிறைபருகப் பதேல்போற பருகப்படாமையின் பருகாவின்னமுதென்றும், காட்சி வாயிலாயத்தரிசித்தபு பேராணநமடைதல் பருகுதலோடொத்தவின் கண்களாறபருகினா என்றாகுகுறினா (க௬௪)

கண்ணார்ந்த வின்னமுதைக கையாரத தொழுநிறைஞ்சிப்
பண்ணாரத திருப்பதிகம் பாடிபே பணிந்தேததி
யுண்ணாம பெருங்காத லுடையவாதாம புறந்தெய்தி
நண்ணாவத தொண்டருட னகுகினிது நயந்திருந்தாரா

(இ-ள்) கண்ணாரதவின்னமுதை=தங்காட்சிகுப புலப்பதிம இனிய அமுது போல்வாரா, கையாரததொழுநிறைஞ்சி=கைககிணையவணங்கித்துதித்து, பண்ணார்ந்ததிருப்பதிகம்பாடியேபணிந்தேததி=பண்ணாரத திருப்பதிகத்தைப் பாடிக்கொண்டு வணங்கித்துதித்து, உண்ணாமபெருங்காதலுடையவாதாமபுறந்தெய்தி=தமதிருவுள்ளததுகொண்ட பெருவிரும்புடைய நம்பியாரூராதாம புறம்பேசென்ற, நண்ணாவததொண்டருடன்=தமமுடனவரும் அன்புடைய அடியார்களோடு, அகுகினிது நயந்திருந்தாரா=அககுருகாஜுரில் இனிதாகவீற்றிருந்தருளினா —எ-று. (க௬௫)

அந்நாளிற் றம்பெருமா னருள நரப் பணிந்தகன்று
மினனாசெஞ் சடைமுடியார விருமபுமிடம் பலவணங்கிக்
கண்ணடு மெயில்புடைசூழ கழிப்பாலே தொழுதேத்தி
தென்னாவ லுாமனனா திருத்தலை வந்தடைந்தாரா.

(இ-ள்.) அந்நாளிற்றம்பெருமானருள்கூட=அந்நாளிலே சிவபிரான் திருவருள்பொருந்த, பணிந்தகன்று=அங்குவணங்கி அவணவிட்டுநீங்கி, மினனாசெஞ்சடைமுடியாரா=மின்போலும்ஒளிவீசுகின்ற சிவந்தசடைமுடியையுடைய சிவபிரான், விருமபுமிடம்பலவணங்கி=விரும்பிவீற்றிருந்தருளும் பலதிருப்பதிகளையும் வணங்கிக்கொண்டு; கண்ணடுமெயில்புடைசூழ=பாராதவர்கள் கண்கள்நாடியறியத்தக்க சிறப்பையுடையமகில் அருகிற்கூழ்ந்த, கழிப்பாலேதொழுதேத்தி=திருக்கழிப்பாலையை வணங்கித்துதித்து; தென்னாவலுாமனனா=நம்பியாரூரா, திருத்தலைவந்தடைந்தாரா=சிதமபரத்தையடைந்தருளினார்.—எ-று. (க௬௬)

சீர்வளருத் திருத்தலைத திருவீதி பணிந்துபுகுந்
தேர்வளர்பொற் றிருமன்று ளெடுத்தசே வடியிறைஞ்சிப்
பார்வளர மறைவளர்க்கும் பதியதளிற் பணிந்துறைவார்
போவளாமே ருச்சிலையார திருத்தினைமா நகாபுகுந்தாரா

(இ-ள்) சீவனாந் திருத்திலைத்திருவீதி = சிறப்போங்கும் சித்தம்பரத்தின்கணு
ள்ளிருவீதியை, பணிநதுபுஞ் து = வணங்கியுள்ளேசென்று, எாவளா பொற்றிருமன்று
ள் = அழகுமிகக கனகசபையுள், எடுசதசேவடியிறைஞ்சி = தூகதியபாததைவணங்கி;
பாவளாமறைவளாக்கும் = நிலவுலகத்தாராதேறவை திகமாரககத்தைவளாக்கும், பதி
யதனிப்பணிநதுறைவாரா = அதிருப்பதியிலவணங்கி வசிக்கும் நமபியூராரா, போரவ
ளாமேருசசிலையாரா = போரத்தொழிலுக்குரிய மேருவில்லையுடைய சிவபிரானவீற்றிரு
நதருளும், திருத்தினைமாநகாபுக்குதாரா = பெருமைதங்கிய திருத்தினைநகா என்னும்கிரு
ப்பதியையடைநதருளினா — எ-று (க௬)

திருத்தினைமாநகாமேவுஞ் சிவகொழுநதைப பணிநதுபோய்
நிருத்தனா ரமாதருளு கிறைபதிகள் பலவணங்கிப
பொருத்தமிக்கு திருத்தொண்டா போற்றறுநிராவலூர்
கருத்திலவரு மாதாவாற கைத்தொழ்ச்சென நெய்தினூர்.

(இ-ள்) திருத்தினை மாநகாமேவும் = திருத்தினை நகரினகனை வீற்றிருந்தருளும்,
சிவகொழுநதைப்பணிநதுபோய் = சிவபிரானைவணங்கி அக்குறினமும்நகி, நிருத்த
னாரமாதருளும் = சிவபிரானவீற்றிருந்தருளும், நிறைபதிகள் பலவணங்கி = பலதிருப
பதிகளைவணங்கிக்கொண்டு, பொருத்தமிக்குநதருத்தொண்டா = ஒருப்பாடுமிககஅடியா
ராகள், போற்றறுநிராவலூர் = தூக்க்கும்கிருநாவலூரை, கருத்திலவருமாதரவால் =
தமஉளைத துதித்தபேரன்பால், கைத்தொழ்ச்செனநெய்தினூர் = வணங்குதற கெழுந
தருளினா — எ-று (க௬அ)

திருநாவ லாமனை சோகினரு றொனக்கேட்பு
பெருநாமப பதியோருந றொண்டாகளும் பெருவாழவு
வருநாளென றலங்கரி, நது வந்தெதிரொகாண் றொள்ளையச
செருநாகந துரிபுனைநதார செழுங்கோயி லுள்ளணைநகார.

(இ-ள்) திருநாவலூர்மனைசோகினருறொனக்கேட்டு = நமபியூரார வருகின்
றொனறு கேள்விபுறறு, பெருநாமபதியோருநதொண்டாகளும் = மிகக புக்கழையு
டைய அலவுருள்ளாரும் அடியார்களும், பெருவாழவுவருந = றொள்ளைலங்கரித்தது = நமக்
குப பெருவாழவு வருத்தறகேதுவான நாளிதுவென்று அலங்காரஞ்செய்து, வந்தெதிர்
கொண்டொள்ளைய = வந்தது எதிரொண்டழைத்துக்கொண்டு உள்ளேசெல்ல, செருநா
கத்துரிபுனைநதாரா = போரசெய்யும் யானையினது உரியையபுனைநத சிவபிரானவீற்றிரு
நதருளும், செழுங்கோயிலுள்ளணைநதாரா = செழுமைதங்கிய திருக்கோயிலுள் புக்குநரு
ளினா — எ-று. (க௬க)

மேவியவத் தொண்டாகுழா மிடைநதரவென் நெழுமோசை
மூவுலகும் போயொலிப்ப முதல்வனா முன்பெய்தி
யாவியினு மடைவுடையா ரடிக்கமலத தருளபோற்றிக
கோவலனான் முகனெடுத்துப பாடியே குமபிட்டார.

(இ-ள்) மேவியவத்தொண்டாகுழாமிடைந்தது = எதிரொண்டிவந்த அந்தஅடி
யாகூட்டவகள் நெருங்கி, அரவெனநெழுமோசைமூவுலகும்போயொலிப்ப = அரகா
வென்று கூறுதலால் எழாரிணற ஓசையானது மூன்றுலகத்தம் சென்று முழங்காரிற்
குமுதல்வனாமுன்பெய்தி = சிவபிரான திருமுன்னேயடைந்தது, ஆவியினுமடைவுடை

யாா=உயிரினுமினியராய்த தாம அடைதறகுரியசிவபிரானது, அடிக்கமலத்தருள்போ
 மறி=திருவடி சதாமமாயின திருவருளைத்ததித்தது, கோவலனானமுகனெடுத்துப்பாடி
 யேகுமபிட்டாரா=கோவலனானமுகனெனறு முதலெடுத்தது திருப்பதிகத்தைப்பாடித்
 தொழுதா.—எ-று. (க60)

திருவெண்ணெய்நல்லூரும் திருநாவலூரும்-பண்-நட்டராகம்.

திருச்சிற்றம்பலம்.

கோவலனானமுகனவானவாகோனுநகுறறேவலசெய்ய
 மேவலாமுப்புரநதீயெழுவித்தவனோம்பிண
 லேவலனாவெண்ணெய்கல்லூரிலவைநடுமனையாளுங்கொண்ட
 நாவலனாககிடமாவதுநந்திருநாவலூரே.

நாதனுககூரமககூரநரசிங்கமுனையரைய
 னாதரித்தீசனுக்காட்செய்யுமுரணிகாவலூரான
 றேதநறறவத்தவனென்றண்டனாரானுரைத்ததமிழ்
 காதலித்துங்கறறுங்கீகடபவாகடவினைகட்டமுமே.

திருச்சிற்றம்பலம்.

நலம்பெருகு மப்பதியி னுடியவன் பொடுபணிகது
 குலம்பெருகுந திருத்தொண்டா குழாததோடு மினிதமாநது
 சலம்பெருகுஞ சடைமுடியா தாளவணங்கி யருளபெறறுப
 பொலம்புரிநான மணிமாபா பிறபதியுந தொழப்போவாரா.

(இ-ள) நலம்பெருகும்பத்தியில்=சனமைமிக்கஅத்திருப்பத்தியில், நாமடியவன்
 பொடுபணிகது=விரும்பிய பேரன்போடுகூடி, குலம்பெருகுந்திருத்தொண்டா குழாத
 தோடுமினிதமாநது=கூட்டம் மிக்க அடியாரா திரளோடும இனிதாக வீற்றிருநது, சல
 ம்பெருகுஞ்சடைமுடியாதாள்வணங்கி=கங்கைநதிபெருசெங்கும சடைமுடியை
 யுடைய சிவபிரான திருவடிகளை வணங்கி, அருளபெறறுப்பொலம்புரிநானமணிமாப
 ா=அவா திருவருளைப்பெறறுப பொன்போல விளங்கும் பூணூலணிகந அழகிய திரு
 மாராபிணையுடைய நம்பியாரூரா, பிறபதியுந தொழப்போவாரா=பிற திருப்பதிகளையும்
 வணங்குதற்குப் போவாராயினா —எ-று. (க61)

தண்டகமார திருநாட்டுத் தனிவிடையார் மகிழ்விடங்க
 டொண்டொதிர கொண்டணையத் தொழுதுபோய்த தூயநதி
 வண்டறைபூம புறவுமலை வளமருதம் பலகடந்தே
 யெண்டிசையோர பரவுதிருக் கழுக்குனறை யெய்தினா.

(இ-ள) தண்டகமாந்திருநாட்டு=திருத்தொண்டைநாட்டில், தனிவிடையார்
 மகிழ்விடங்களை=ஒப்பற்ற இடபத்தை வாகனமாகக்கொண்டருளும் சிவபிரான் மகிழ்
 ந்து வீற்றிருக்கும் திருப்பதிகளை, தொண்டொதிரகொண்டணையத்தொழுதுபோய்=
 அவருள்ள அடியார்களை ஏதிரகொண்டெவர வணங்கிச்செனறு, தூயநதிவண்டறைபூமபு
 றவு=தூய்மையாகிய நதிகளையும் வண்டுகொள்கிசென்ற பூக்களையுடைய மூல்லைநிலமு
 ம, மலைவளமருதம்பலகடந்து=குறிஞ்சிநிலமுமணநதங்கிய மருதநீர் முமாகிய பலவிட

ங்களைக்கடந்து, எண்பதையோட்பரவு=வட்டுத்திக்கினகணுள்ளார்முதுதிக்கும், திருக்கழுக்குன்றையெய்தினா=திருக்கழுக்குன்றத்தினை யடைந்தருளினா —௭-று.(௧௭௨)

தேனாந்த மலர்ச்சோலைத திருக்கழுக்குன்றத்தடியா
ராளுக வீருப்பினொடு மெதூகொள்ள வடைந்தருளித்
தூநாளவெண மதியணிந்த சுடாக்கொழுந்தைத தொழுதிறைஞ்சிப
பாநாடு மின்னிசையின நிருப்பதிகம பாடினா

(இ-ள்) தேனாந்தமலர்ச்சோலைததிருக்கழுக்குன்றத்தது=தேனநிறைந்த மலர்களை யுடைய சோலைக்குழைத்திருக்கழுக்குன்றினகணவர்களும், அடியாரானைவீருப்பினொடுமெதூகொள்ளவடைந்தருளி=அடியார்கார் அடங்குந்த பெருவீருப்போடும் ஏகாகொண்டவர அங்குச்சென்றருளி, தூநாளவெணமதியணிந்தசுடாக்கொழுந்தைத்தொழுதி-ரநஞ்சி=தூயவெள்ளிய இனப்பிறையையணிந்த சிவபிரானைவணங்கி, பாநாடு மின்னிசையினநிருப்பதிகமபாடினா=செய்யுளுக்கமைந்த இன்னிசையோடு திருப்பதிகத்தைப்பாடியருளினா —௭-று. (௧௭௩)

திருக்கழுக்குன்றம்-பண்-நட்டபாடை.

திருச்சிற்றமபலம

கொன்றுசெய்தகொடுமையாறபலசொல்லவே
நின்றபாவமவினைகடாம்பலநீங்கவே
சென்றுசென்றுதொழுமினறேவாபிரானிடங்
கன்றினொடுபிடிசூழ்தண்கழுக்குன்றமே.

பல்வில்வெள்ளைத்தலையன்றானபயிலுமமிடங்
கல்லில்வெள்ளையருவித்தண்கழுக்குன்றினை
மல்லின்மல்குதிரடோனானவனப்பினற
சொல்லச்சொல்லித்தொழுவாரைத்தொழுமினகளை.

திருச்சிற்றமபலம்.



பாடியவப் பதியின்கணினிதமாநது பணிந்துபோய்
நாடியவல லுணர்வினொடுந திருக்கச்சூர் தனைநண்ணி
யாடகமா மதில்புடைசூழாலக்கோயிலி னமுதைக
கூடியமெய் யன்புருக்க குமபிட்டுப புறத்திணைநதார்.

(இ-ள்) பாடியவப்பதியின்கணினிதமாநது=திருப்பதிகம்பாடிய அததிருக்கழுக்குன்றத்தில் இனிதாகவமாந்து, பணிந்துபோய்=வணங்கி அங்கு நின்றும்போய், நாடியவல்லுணர்வினொடுந=சிவபிரான திருவருளோடிய நல்லுணர்வோடு, திருக்கச்சூர்தனைநண்ணி=திருக்கச்சூரையடைந்தது, ஆடகமாய் தில்புடைசூழ்=பொன்மயமான பெரியமதில் அருகிறகுழந்த, ஆலக்கோயிலினமுதை=ஆலக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபிரான, கூடியமெய்யன்புருக்க=தமமிடத்துதித்த பேரன்புகாரணமான முருகும்படி, குமபிட்டுபபுறத்திணைநதார்=வணங்கிப் புறம்பேசென்றார்.—௭-று.(௧௭௪)

அனைந்தருளு மவ்வேலை யமுதுசெய்யும் பொழுதாகக்
கொணாந்தமுது சமைத்தளிக்ரும பரிசுனமுங் குறுகாமைத்

தணநதபசி வருத்தத்தாற மமபிரான நிருவாயிற
புணாநதமதிற புறத்திருந்தாரா முனைப்பாடிப புரவலனா.

(இ-ள்) அணைந்தருளும்வேலை=திருக்கோயிலின் புறத்தேவரும்போது, அமுதுசெய்யும்பொழுதாகு=திருவமுதுசெய்யும் உச்சிப்பொழுதாகுகொணாநதமுதுசமைததனிககும=திருவமுதுசமைததுக கொடுவந்து கொடுஞா, பரிசனமுதுசமைபரிசனைகளும் வராமையினால், தணநதபசிவருத்தத்தால்=மிகக பசிவருத்தத்தினால், தம்பிரான்நிருவாயிறபுணாநத=சிவபிரானது திருவாயிலினகணுள்ள, மதிற்புறத்திருந்தாரா=மதிலருகேயிருந்தாரா, முனைப்பாடிபுரவலனா=நம்பியாருரா —௭-று (௧௭௮)

வனறொண்டா பசிதீரகக மலையின்மேன் மருந்தானா
மின்றவகு வெண்டலையோ டொழிந்தொருவெற் றோடேநதி
யன்றவகு வாழ்வாரோ ரநதணராய்ப புறப்படடுச்
சென்றனபா முககோககி யருள்கூரச செப்புவார.

(இ-ள்) வனறொண்டாபசிதீரகக=நம்பியாருரரது பரிநோயைநீக்க, மலையின்மேன்மருந்தானா=பிணிகோககும மலைமருந்துபோன்றவா, மின்றவகுவெண்டலையோடு=ஒளிவீசுகின்ற பிரமகபாலததை, ஒழிந்தொருவெற்றோடேநதி=நீக்கிவேறொருவெற்றோட்டைத தாங்கிக்கொண்டு, அன்றவகுவாழ்வாரோரநதணராய்பபுறப்படடுச்சென்றா=அற்றைநாளில் அங்குவாழும் ஓமறையவராய வெளிப்பட்டிவந்து, அன்பாமுகநோக்கியருள்கூரச்செப்புவாரா=நம்பியாருரா திருமுகத்தைப்பாராதது அவாமேல அருணமீக்கூரச சொல்லுகின்றாரா —௭-று (௧௭௯)

மெய்ப்பசியான் மிகவருநதி யினைத்திருந்தீர் வேட்கைவிட
• விப்பொழுதே சோறிரந்திவ கியானுமககுக் கொணாகின்றே
னப்புறநீ ரகலாதே சிறிதுபொழு தமருமெனச
செப்பியவா திருக்கசஞா மனைத்தோறுஞ சென்றிரப்பார.

(இ-ள்.) மெய்ப்பசியானமிகவருந்தியினைத்திருந்தீர்=உமது உடம்பு பசியினால் மிகவருத்தமுற்ற இளைத்திருக்கின்றீர், வேட்கைவிட=உமமுடையபசிவேட்கைநீக்க, இப்பொழுதேசோறிரந்தி=இப்பொழுதே சோற்றைஇரந்த, இங்கியானுமககுக்கொணாகின்றேன=இவ்விடத்தில நான் உமககுக்கொணமி வருகின்றேன், அப்புறநீரகலாதே=இங்குநின்றும் வேறிடஞ்செல்லாமல், சிறிதுபொழுதமருமெனசசெப்பி=சிறிதுபொழுதிருமெனறுகறி, அவாதிருக்கசஞாமனைத்தோறுஞ்சென்றிரப்பாரா=அவாதிருக்கசஞாரினகணுள்ள மறையவாவிடதோறுஞ சென்றிரப்பாராயினா —௭-று. (௧௮௦)

வெண்டிருநீ மறணிதிகழ விளங்குநா லொளிதுளங்கக்
கண்டவாகண் மனமுருகக் கடுமபகறபோ திடுமபலிககுப
புண்டரிகக் கழலபுவிமேற் பொருந்தமனை தொறுமபுககுக்
கொண்டுதாம விருமபியாட கொண்டவர்முன் கொடுவந்தார.

(இ-ள்) வெண்டிருநீமறணிதிகழ=வெள்ளியதிருநீற்றுப்புண்டரம் திருமேனியில்விளங்க, விளங்குநாலொளிதுளங்க=மாப்பில்விளங்கியபூணூலானது ஒளியோடுபிரகாசிக்க, கண்டவாகண்மனமுருக=வேட்கதைத்ததரிசித்த அடியார்கள் மனமுருக, கடுமபகறபோதிடுமபலிககு=மத்தியானத்திலிடுகின்ற பிட்சைககு, புண்டரிகககழல்புவிமேற்பொருந்த=தாமநாமலாபோலும் திருவடிகள் நிலத்திற்பொருந்த, மனைதொறு

ம்புககுசுகொண்டு = மனைதோறுமபுருந்து பிட்சையேற்று ; தாம்விரும்பியாட்கொண்டவாமுண்கொடுவதார் = தாமேவிருப்பமுறுத்தடுத்தாட்கொண்ட நம்பியாரூரர் முன்னேகொண்டெவந்தருளிஞர் -எ-று. (கஎஅ).

இரந்துதாங்கொடுவதவின்னடிசிலுங்கறியு
மரநதைதரும்பசிதீரவருநதுவீரெனவளிப்ப
பெருநதகையார்மறையவாதமபேரருளின்றிறமபேணி
நிரநதபெருநகாதவினோதொழுதுவாங்கினூ

(இ-ள்.) இரந்துதாங்கொடுவந்த = தாம் பிசையெடுத்துக்கொண்டெவந்த ; இன்னடிசிலுங்கறியும் = இனியசோறும்கறி ம , அரநதைதரும்பசிதீர = உமகருத்துயாசெய்யும் பசிலீங்க , அருநதுவீரெனவளிப்ப = உண்ணுமென்று கொடுக்க ; பெருந்தகையார்மறையவாதம் = நம்பியாரூரர் அசுவிரானுகிய மறையவரது , பேரருளின் நிறமபேணி = பெருநகருணையினகூறுபாடடைபுநது , நிரந்தபெருநகாதவினல் = திருவுள்ளத்தடைந்தபெருவிருப்போடு , நேர்வொழுதுவாங்கினூர் = அவாதிருமுன்னே அருசலிசெய்துவாங்கினூர் —எ-று (கஎக)

வாங்கியவததிருவமுதுவனெருண்டாமருங்கணைநக
வோங்குதவததொண்டருடனுண்டருளியுநநிறுப்ப
வாங்கருகுநினூரபோலவாதம்மைநிறியாமே
நீங்கினூரெப்பொருளுநீங்காதநிலைமையினூர்

(இ-ள்) வாங்கியவததிருவமுது=தாம் கையிலவாங்கிய அத்திருவமுதை ; வுன்றெண்டர் = நம்பியாரூரர் , மருங்கணைநகவோங்குதவத்தொண்டருடன் = தம்அருகிலவநதமிக்கநவநதையுடைய அடிடவாகப்போடு , உண்டருளியுநநிறுப்ப = திருவமுதுசெய்து மகிழ்ந்து வீற்றிருநருள் , ஆங்கருகுநினூரபோல = அவவிடத்து அருகிலேநின்றவனாட்போல , அவாதம்மை யறியாமேநீங்கினூர் = நம்பியாரூரர்தம்மை அறியாவணமை நீங்கினூர் , எப்பொருளுநீங்காதநிலைமையினூர் = சித்தசித்தென்னும் எல்லாப்பொருள்களினும் வியாபித்துக் கலந்திருக்கின்ற நிலைமையையுடைய சிவபிரான்.—எ-று. (கஎ௦)

எப்பொருளுநீங்காதநிலைமை-வியாத்தியாதகலந்துடையிருத்தல், அவ்வாறிருப்பினும் வேறாதலமுடைய ரென்பதுகொள்க வியாததி - பாலினெயபோலிருத்தல்.

திருநாவலூராளிசிவயோகியார்நீங்க
வருநாமமறையவனாரிறையவனாரெனமதித்தே
பெருநாதசசிலம்பணிசேவடிவருநதபெருமபகநக
ணுருநாடியெழுநதருளிற்றெனப்பொருட்டாமெனவுருகி

(இ-ள்) திருநாவலூராளி சிவயோகியார்நீங்க = நம்பியாரூரர் சிவபிரானுகிய மறையவர் அங்குநின்றும் மறைய ; வருநாமமறையவனூர் = ஈண்டு வராநின்ற சிவயோகியென்னும் நாமத்தையுடைய வேதியர் , இறையவனாரெனமதித்தது = சிவபிரானென்று தம்திருவுள்ளத்துத்துணர்ந்து ; பெருநாதசசிலம்பணிசேவடிவருந்த = அதி

சூகசூமவாக்கென் னும்நாதமயமான சிலம்பையணித்த திருவடிவருந்த ; பெரும்பகற்கணு
ருநாடியெழுந்தருளிற்று = நடுப்பகலில் திருமேனிகொண்டெழுந்தருளியது ௨ என்பொ
ருட்டாமைவருகி = அடியேனபொருட்டென்று மனமுருகி —எ-று ஏ-அசை. (கஅக)

இந்நாதம் ஆதியில்சுத்தமாயினின்றுமுதித்துவேதாகமங்களுகித்தற்குக கார
ணமாய் நிருவிகற்பஞானவேதுவாயிருக்கும்

முதுவாயோரியென்றெடுத்தமுதலவனார்தம்பெருங்கருணை
யதுவாமிதுவென்றதிசயமவந்தெய்தககண்ணீர்மழையருளிப
புதுவார்புனலினமயிர்ப்புளகமபுதையபபதிகம்போற்றிசைத்து
மதுவாரிதழிமுடியாராபபாடிமகிழநதுவணங்கினூ

(இ-ள்) முதுவாயோரியென்றெடுத்து = முதுவாயோரியெனமுதலெடுத்து ,
முதல்வனார்தம பெருங்கருணையதுவாமிதுவென்று = சிவபிரானது பெரிய திருவருள
தானே மிவ்வாறு வந்ததென்று ; ஆதிசயம்வந்தெய்த = தமதிருவுள்ளத்துவிம்மித
முண்டாக ; கண்ணீர் மடியருவிப்புதுவார்புனலின = ஆனந்தககண்ணீராகியமழை
யாலுண்டாகும் அருவியெனனும் புதிதாகப்பெருகுகின்றநீரில் , மயிடபுளகம்புதைய
= உரோமகூப்பங்கபுதையதவிட , பதிகம்போற்றிசைத்து = திருப்பதிகத்தைப்பாடி ;
மதுவாரிதழிமுடியாராட்டாடி = தேனநகரியகொனமைமலைபயணித்ததிருமுடியை
யுடைய சிவபிரானைத்துதித்து , மகிழநதுவணங்கினூ = மகிழ்ச்சியடைந்து பணிந்
தார்.—எ-று இவ்விரண்டும் குளகம (கஅஉ)

திருக்கசசூராலககோயில. பண் சொல்லிக்கவ்வாணம்


திருச்சிற்றம்பலம்.

முதுவாயோரிகதழமுதுகாட்டெரிகொண்டாடன்முயலவானே
மதுவார்கொன்றைபபுதுவீசூடுமமலையான்மகடனமணவாளா
கதுவாயததலையிறபலிநீகொள்ளக்கண்டாலடியாரகவலாரோ
வதுவேயாமாறிதுவோகசசூராலககோயிலம்மானே.

அன்னமன்னும்வயலசூழகச்சூராலககோயிலம்மானே
முன்னமுனனுமனத்தாரூரானபோமுடிவைதத
மன்னுபுலவனவயனுவலாகோன்செஞ்சொலுவனவனெருண்டன
பன்னுதமிழநானமலைவலாரவரென்றலைமேறையிலவாரே

திருச்சிற்றம்பலம்.

சுவாமிபெயர், விருந்திட்டநாதர் - தேவியார். கன்னியுமமமாது. திருப்பதிகம். க.
வந்தித்திறைவாருளாறபோயமங்கைபாகர்மகிழநதவிட
முநதித்தொண்டொதிர்நொள்ளபபுகமுக்கட்பெருமானைச்
சிந்தித்திடவந்தருளசெய்கழலபணிநதுசெஞ்சொற்றொடைபுனைந்தே
யந்திசசெக்காபபெருகொளியாரமருங்காஞ்சிமருங்கணைந்தாரா.



திருக்கஞ்சூரில் நம்பியாரூரர் சுவாமிதெரிசனஞ்செய்து மிகப்பரிபுடன யரிஜனங்களுக்கெதிர் னொக்க, சிவபிரான்
வெற்றோட்டென் னடுபுகளில் வேறன்மியநிரியானவர் திருயாணிகையில் அன்னங்கநியமுடை யாதிந்கவிரித்தது.

(இ-ள்) வந்தித்திறைவராளாற்போய் = அவர்திருக்கச்சூரில் சிவபிரானை வணங்கி அவராளாலஅங்குநின்றமகன்று, மங்கைபாகர்மகிழ்ந்தவிடம் = அச்சிவ பிரான மகிழ்ந்து வீற்றிருக்கும் பிறதிரூபதிகளையும்; மூந்தித்தொண்டொழுகொள் ளப்புகு = முன்னே அடியார் கூட்டங்கள் எதிர்கொள்ளச்சென்று; சிந்தித்திடவந் தருளசெயமுக்கட்பெருமானைக்கழலபணிந்து = அடியார்கள சிந்திக்கூங்கால் அவர்க்கு வெளிப்படடுவந்தருளசெய்கின்றசிவபிரான்திருவடிகளில் வணங்கி, செஞ்சொற்றொ டைபுனரது = செவ்வியசொற்களமைந்தபதிகத்தைச்சாத்தி, அந்திச்செக்காப்பெரு கொளியா = மாலையகாலததுச்செக்காபோலுமடிகளுளியையுடையசிவபிரான; அம ருங்காஞ்சிரருங்கணந்தாரா = வீற்றிருந்தருடம் காஞ்சிபுரத்தினசமீபத்திலவந்தார்—
எ-று. ஏ-அசை

அடியார் சிந்திக்குங்கால் அவாகுறைநிரப்பவெளிப்படடுவருமபெருங்கருணை தோன்றவந்தருளசெயமூலென்றார். (கஅங)

வேறு

அன்றுவெண்ணெயநலலூரிலரியுமயனுந்தொடாவரிய வென்றிமழவெள்ளிடையுயாததாரவேதமுதலவராயவந்தது நின்னுசவைமுனவழகுகுதைத்துநேரேதொடாநதாடகொண்டவாதா மினறிங்கெயதபெற்றேமென்றெழிலகுழகாஞ்சிநகரவாழ்வாரா.

(இ-ள்) அனறுவெண்ணெயநலலூரில = அந்நாளில திருவெண்ணெய நல்லூரில; அரியுமயனுந்தொடாவரிய = திருமாலும் பிரமனும் நேடியறிபாத, வென்றிமழவெள விடையுயாதாரா = வெற்றிதவழிப இளமைடையுடைய வெள்ளேநறைக கொடியாகக் கொண்ட சிவபிரான, வேதமுதலவராயவந்தது = மறையவராயவந்தது, நின்னுசவை முன்வழிநுனாந்து = சபையார் முன்னின்று வழங்குசொல்லி, நேரேதொடாந் தாடகொண்டவாதாம = தாமே வலிநதாடகொண்ட வன்றெண்டா, இன்றிங்கெய் தப் பெற்றேமென்று = இன்றைக்கு இவ்விடத்து வரப்பெற்றுக்கொண்டோமென்று; எயிலொழுகாஞ்சி நகரவாழ்வாரா = மதிலொழுகாத காஞ்சிநகரத்தில வாழ்கின்றவாகள —
எ-று. (கஅச)

மலகும்கிழ்ச்சிமிகப்பெருகமறுகுமணித்தோரணநாட்டி யலகுதீபநிறைகுடங்களிலினறாபங்கொடியெடுத்ததுச் செலவமனைகளலங்கரித்துத்தெற்றியாடனமுழவதிரப் பலகுதொண்டருடன்கூடிப்பதியினபுறமபோயெதிர்கொண்டாரா

(இ-ள்) மலகும்கிழ்ச்சிமிகப்பெருக = நிறைந்த மகிழ்ச்சியானது மீக்கூர; மறு குமணித்தோரணநாட்டி = வீதிகளதோறும் அழகிய தோரணங்களைத்தூக்கி, அல் ளகுதீப நிறைகுடங்கள் = நிலைபெற்ற தீபங்களையும் நிறைகுடங்களையும்; அகிலின்று பங்கொடியெடுத்தது = அகிறகட்டைகளினாலாகிய தூபங்களையும் கொடியாடைகளையும் எடுத்துக்கொண்டு, செல்வமனைகளலங்கரித்து = வளநதங்கிய மனைகளை யலங்காரஞ்

செய்து ; தெற்றியாடன் முழுவதிர = சதுசுகங்களிலே மகளிர்கள் நிருத்தஞ்செய்கின்ற முழுவம் ஒலிக்க ; பலகுதொண்டருடனகூடி = பரம்பிய அடியார் குழாத்தோடு கூடி ; பதியின புறம்போயெதிராகொண்டா = அககாஞ்சுகரத்திற்குட்புறம்பேபோய் கம்பியாருரரை எதிர்கொண்டார்கள் —எ-று இவ்விரண்டும் குளகம். (க௮௫)

ஆண்டரம்பியெதிர்கொண்டவடியார்வணங்கவெதிராவணங்கி
நீண்டமதிட்கோபுரங்கடநதுரிமாமாளிகைவீதியிறபோநது
பூண்டகாதலவாழத்தினுடனபுனைமங்கல தூரியமொலிபப
வீண்டிதொண்டர்பெருகுதிருவேகாம்பரஞ்சென்றெயதினா

(இ-ள்) ஆண்டரம்பி = நம்பியாருரர் ; எதிர்கொண்டவடியார்வணங்க = நயமமை எதிர்கொண்டவந்த அடியார்கள தொழ, எதிராவணங்கி = அவரைத்தாமம் எதிராவணங்கி, நீண்டமதிட்கோபுரங்கடந்து = நீண்டமதிலையுடைய கோபுரத்தைக்கடந்து, நிமாமாளிகைவீதியிறபோநது = வரிசையான திருமாளிகை வீதியிறசென்று ; பூண்டகாதல வாழ்த்தினுடன் = அடியாரசெய்யும் பெருவிருப்போடுகூடிய வாழ்த்துதொலியுடன், புனைமங்கலதூரியமொலிபப = மங்கலநதங்கிய வாரதீயம் முழங்க, ஈண்டிதொண்டர்பெருகு = நெருங்கிய அடியார்குழாம் மிக்கிருக்கின்ற ; திருவேகாம்பரஞ்சென்றெயதினார் = திருவேகாம்பரம் எனனும் ஆலயத்தை யடைந்தருவினா —எ-று. திருமாளிகைவீதியென்றது-திருமாளிகைபுத்திமை அது கோபுரத்தினுள்ளிருக்கும் பிரகாரம் (க௮௬)

ஆழிநெடுமொலயனமுதலாமமரானெருங்குகோபுரமுன
பூழியுறமணிசைமேனிபொருநதவணங்கிபபுகுநதருளிச
குழுமணிமாளிகைபலவநதொழுதுவணங்கிவலங்கொண்டு
வாழிமணிபொறகோயிலினுளவநதாரணுகவன்றெண்டா.

(இ-ள்) ஆழிநெடுமொலயனமுதலாம் = சசகரமேந்திய-திருமால் பிரமனமுதலாகிய ; அமரானெருங்கு கோபுரமுன = தேவர்கள் நெருங்கியிருக்கும் கோபுரத்தின்முன் ; பூழியுறமணிசைமேனி பொருநதவணங்கிபபுகுநதருளி = புழுதியுறத்தறகேதுவாகத் திருமேனிலமுதவணங்கியுள்ளேபுகூறது, குழுமணிமாளிகைபலவும் = ஆலயத்தைச்சூழ்ந்த அழகிய திருமாளிகைகளை பலவற்றையும், தொழுதுவணங்கி வலங்கொண்டு = கைகூப்பித்தொழுது நிலமுதவணங்கி உலமாடிவாது ; மணிபொறகோயிலினுள் = மணிகளமுற்றிய பொன்மயமான திருக்கோயிலினுள், வந்தாரணுகவன்றெண்டா = நம்பியாருரர் வந்தருளினா —எ-று. வாழி-அசை. (க௮௭)

கைகள்சூப்பிமுன்னணைவாகமபையாறுபெருகிவர
வையாதமக்குமிகவஞ்சியாரததழுவிக்கொண்டிருநத
மையுலாவுகருநெடுங்கண்மலையாளென்றும்வழிபடுபூஞ்
செய்யகமலச்சேவடிக்கீழ்த்திருநதுகாதலுடன்வீழநதார

(இ-ள்) கைகள்சூப்பிமுன்னணைவார் = கைகளைச்சிரமேற்கூப்பிக்கொண்டு திருமுன்னே செல்கின்ற நம்பியாருரர் ; கம்பையாறுபெருகிவர = கம்பாநதியானது

பெருகெடுத்தவர , ஐயர்தமகருமிகவஞ்சி = தாம்வழிபடும் சிவபிரானுக்கு அதனால் இடையூறுவருமென்று மிகப்பயந்தது , ஆரத்தமுலிககொண்டிருந்த = பொருந்தக் கட்டித்தமுலிககொண்டிருந்த ; மையுலாவுகருநெடுங்கண்மலையாள = மைதீட்டிய கரிய நீண்டகணகையுடைய பார்ப்பதியார் , எனதுமவழிபடுபூஞ்செய்யகமலசசேவடிக்கீழ் = எநராளும் வழிபாடுசெய்கின்ற தாமநாமலாபோலுஞ் சிவந்ததிருவீடிக்கீழ் ; திருநதுகாதலுடன் வீழ்ந்தார் = திருத்தமான பேரன்போடு வணங்கினார்.—எ-று (கஅஅ)

சிவார்சசனையுடையுறுது சிவபிரானைத்தமுலிககொண்ட பாபத்தியாரதுபத்திமைவிளக்கிய ஆரத்தமுலிககொண்ட எனதும, எவ்வறத்தினும் சிவார்சசனையின் பெருமைமிகுதி விளக்கியஎன்று மவழிபடுமென்றுகூறினா

வீழ்நதுபோற்றிப்பரவசமாய்விமயியெழுநதுமெய்யன்பால்
வாழ்நதசிரதைபுடன் பாடிமாறாவிருப்பிறபுறம்போநது
சூழ்நததொண்டருடன் மருவுநாளிரொல்கைகசசிரகாத
தாழ்நதசடையாராலயங்குளபலவுஞ்சாராநதுவணங்குவாரா

(இ-எ) வீழ்நதுபோற்றிப்பரவசமாய் விமயியெழுநது = நிலமுறவிழ்ந்து வணங்கித்ததிது ஆனந்தபரவசத்தால் விமயிபெழுந்து ; மெய்யன்பால் வாழ்நத சிரதையுடன் பாடி = மெய்யன்பினால் வாழ்வடைந்த திருவுள்ளத்தோடு திருப்பதிகம் பாடி , மாறாவிருப்பிறபுறம்போநது = நீங்காத பெருவிருப்போடு புறம்பேசென்று ; சூழ்நததொண்டருடன் மருவுநாளில் = தமமைச்சூழ்ந்த அடியார்களுடனிருக்குமாறானால் , தொலைக்கச்சிரகர்த்தாழ்நத சடையாராலயங்குளபலவும் = பழைய காஞ்சிரகரத்தில தாழ்நத சடைமுடியையுடைய சிவபிரான வீற்றிருந்தருளும் ஆலயங்கள் பலவுறையும் , சார்ந்து வணங்குவாரா = அடைந்து வணங்குவாராயினா —எ-று. (கஅக)

மெய்யன்பாற பேரானந்தமடைந்த திருவுள்ளமென்பதுவிளக்கிய வாழ்நதசிரதையென்றும், அழியாதவிமயிசுங்களோடு தனக்குமருபம் பிரளபத்தொருசி நிற்றவிறொல்கைகாஞ்சி யெனதுகூறினா. விமமுதல் - அழுகையிக்குதியா லுண்டாகி முகத்தின்கண்ணும் உடம்பின்கண்ணுங் காடமொகுறி

சீராகாஞ்சிமன்னுதிருக்காமக்கோட்டஞ்சென்றிறைஞ்சி
நீரார்சடையாரமர்ந்தருளுநீடுதிருமேற்றளிமேவி
யாராவன்பிறபணிநதேத்தியளவினுநதாவொண்சுடராம்
பாரார்பெருமைத்திருப்பதிகம்பாடிமகிழ்நதுபரவினா

(இ-எ.) சீராகாஞ்சிமன்னு திருக்காமக்கோட்டஞ் சென்றிறைஞ்சி=அவர் சிறப்பமைந்த காஞ்சிபுரத்திலிருக்கின்ற திருக்காமக்கோட்டத்தைச்சென்று வணங்கி, நீரார்சடையாரமர்ந்தருளும் = கக்கைநதித்தங்கிய சடைமுடியையுடைய சிவபிரான வீற்றிருந்தருளும், நீடுதிருமேற்றளிமேவி = உயர்ந்த திருமேற்றளியையடைந்தது , ஆராவன்பிறபணிநதேத்தி = அடக்காத பேரன்பினால் வணங்கித்துதித்து , அளவினுநதாவொண்சுடராம் = அளவுபடாத நுந்தாவொண்சுடரொன்னும் ; டாரார்பெருமைத்திருப்பதிகம்பாடிமகிழ்நதுபரவினார் = உலகிலநிறைந்தபெருமையினையுடைய திருப்பதிகத்தைப் பாடிமகிழ்ந்து துதித்தார்.—எ-று. (கக௦)

அரசு ஏயர்கோன்கலிக்காமநாயனார் புராணம்

கச்சிகாமக்கோட்டம் சத்திரீடககளுள் உயர்ந்ததென்பது விளக்கிய காமககோட்டருசெனநிறைஞ்சி எனாரர்.

திருமேற்றளி. பண். நட்டராகம்
திருச்சிறுமலை.

நுந்தாவொண்சுடனோ துனையேநினைநதிருநதேன
வந்தாயபோயநியாயமனமேபுகுநதுநின்ற
சினதாயெநதைபிரானநிருமேற்றளியுன்றயு
மெந்தாயுன்னையலலாலினியேததமாட்டேனே.

பாநூபலவலலாமதிட்காஞ்சிமாநகாவாயச
சீநூருட்புறவிற்றநிருமேற்றளிச்சிவனை
யாரூரன்னடியானடிதொண்டனூரன்சொன்ன
சீநூபாடலவலலாசிவலோகஞ்சோவாரே

திருச்சிறுமலை.

சுவாமிபெயர். திருமேற்றளிநாயகர். திருப்பதிக்கய உ.

ஒண்காரதனறளிமேவுமொருவாதமமையுரிமையுடன
பேணியமைநததோழமையாறபெருகுமடிமைத்திறமபேசிக்
காணமோடுபொனவேணடிநெய்யும்பாலுங்கலைவிளங்கும
யாணாபபதிகமெடுததேத்தியெண்ணினிதிபெற்றினிதிருநதார

(இ-ள்) ஒண்காரதனறளிமேவுமொருவாதமமையுரிமையுடன = திருவோண்காரதனறளி மில்வீற்றநிருநதருளுமசிவபிரானை ; உரிமையுடனபேணியமைநததோழமையால் = உரிமையோடுவிருமபித்தமகருணடாகியதோழமையால் , பெருகுமடிமைத்திறமபேசி = மிக்க அடிமைத்திறத்தை அபபதிக்கத்துடகுறித்து, காணமோடுபொனவேண்டி = பொறகாசோடு பொன்னையும்விருப்பி, நெய்யும்பாலுங்கலைவிளங்கும் யாணாபபதிகமெடுத்தேத்தி = நெய்யும்பாலுமென்னுமுதலையுடைய செய்யுளால்விளங்கியபுதியதிருப்பதிகத்தை எடுத்ததுத்தித்து, எண்ணினிதிபெற்றினிதிருநதார = அளவில்லாத நிறியைப்பெறறு அவ்விடத்தில் இனிதாக வீற்றிருநதருளினார். —எ-று. (ககக)

திருவோண்காரதனறளி - பண். இரத்தளம்.

திருச்சிறுமலை.

நெய்யும்பாலுந்தயிருங்கொண்டுநித்தலபூசனைசெய்யலுற்றற
கையிலொன்றுகாணமிலலைகழலடிதொழுதுயபினலலா
லைவாகொண்டுகாடடவாடியாழகுழிப்பட்டருநதுவேற
குய்யுமாறென்றருளிச்செய்யீரோண்காரதனறளியுளீரே.

ஓவணமேலெருதொன்றேறுமோணகாநதனறளியுளார்தா
மாவணஞ்செயதாளுங்கொண்டரைதுகிலொடுபட்டிவீக்கிக்
கோவணமேறகொண்டவேடங்கோவையாகவாரூர்ன்சொனன
பாவணததமிழ்பத்தும்வல்லார்பறையுநதாஞ்செயதபாவநதானே

திருச்சிற்றம்பலம்.

சுவாமிபெயர். ஓணகாந்தேசுவரா.

அங்கணமாவாரனேகதங்காபதததையெய்தியுள்ளணைநது
செங்கண்விடையாதமைப்பணிநதுதேனெய்புரிநதெனறெடுத்ததமிழ்
தங்குமிடமாமெனப்பாடித்தாழ்நதுபிறவுநதானங்கள
பொங்குகாதலுடன்போற்றிப்புரிநதப்பதியிற்பொருநதுநாள்

(இ-ள) அங்கணமாவாரனேகதங்காபதததையெய்தியுள்ளணைநது = அத்திரு
ப்பதியில் வீதறிருநதருளும் நம்பியாரூரா திருக்கச்சியனேகதங்காபதம் என்னும் திருப்
பதியையடைநது உளளேசென்று, செங்கண்விடையார் தமைட்டணிநது = சிவநத
கண்ணையுடைய இடபததை வாசனமாகக்கொண்ட சிவபிரானே வணங்கி, தேனெய்
புரிநதெனறெடுத்ததமிழ் = தேனெய்புரிநதென்று முதலெடுத்த திருப்பதிகத்தை; தங்
குமிடமாமெனப்பாடித்தாழ்நது = அவர்தங்குமிடம்துவெனறுபாடிவணங்கி, பிற
வுநதானங்கள பொங்குகாதலுடன்போற்றி = பிறதிருப்பதிகளையும் மிக்க வீரப்போடு
துதித்து, புரிநதப்பதியிற்பொருநதுநாள் = விருயபிஅததிருப்பதியிலவீதறிருநதரு
ளும்நாளில்.—எ-று (ககூஉ)

திருக்கச்சியனேகதங்காபதம். பண் இரதளய

திருச்சிற்றம்பலம்.

தேனெய்புரிநதுமூலசெஞ்சடையெமபெருமானதிடநதிகழைங்கணைபக
கோனையெரித்தெரியாடியிடங்குலவானதிடங்குறையாமறையா
மாணையிடத்ததோசையனிமதமாறுபடப்பொழியுமமலைபோ
லானையுரித்தபிரானதிடங்கலிக்கச்சியனேகதங்காபதமே

வீடுபெறப்பலவழிகணின்றுநினைக்குமிடம்வினைதீருமிடம்
பீடுபெறப்பெரியோரதிடங்கொண்டுமேவினாதங்களைககாக்குமிடம்
பாடுமிடத்தடியானபுகழூரனுரைத்தவிமமலைகளபத்தும்வல்லார
கூடுமிடஞ்சிவலோகனிடங்கலிக்கச்சியனேகதங்காபதமே

திருச்சிற்றம்பலம்.

சுவாமிபெயர். காவதேசுவரர். திருப்பதிகம்

பாடவிசையும்பணியிறுற பாவைதழுவக்குழைகம்ப
ராடன்மருவுஞ்சேவடிகள்பரவிபிரியாதமர்கின்றார்
நீடமுதூர்புறத்திறைவாரிலவுமபதிகடொழிவிருப்பான்
மாடநெருங்குவன்பாத்தான்பனங்காட்டுரிலவநதடைந்தார்.

(இ-ள்) பாடவிசையும் பணியினால் = பதிகம் பாடுதற்குடன்படும் திருத் தொண்டினால், பாவைதழுவுககுழைகமபர் = உமாதேவியார் தழுவுககுழைந்த ஏகாம் பரநாதருடைய, ஆடன்மருவுளு சேவடிகளபரவி = நிருத்தஞ்செய்தருளும திருவடி களைத்துதித்து; பிரியாதமாளினாரர் = நீங்காது அங்குவீற்றிருக்கின்ற நம்பியாரூரர்; நீடமூதூப்புறந்து = உயர்ந்த அக்காளுசிறகரின் புறம்பே; இறைவாநிலவும்பதிக டொழுவிருடபால=சிவபிரான் வீற்றிருந்தருளும் திருடபதிகளை வணங்க விருப்போடு, மாடநெருங்குவன்பார் த்தான்பனங்காட்டுரீலவந்தடைந்தார் = மாடங்கள் நெருங்கிய வன்பார் த்தான பனங்காட்டுரீ எனலும் திருப்பதியில் வந்தடைந்தார்.—எ-று. (ககூ௩)

செலவமல்குதிருப்பனங்காட்டுரீறசெம்பொறசெழுஞ்சுடரை
யலலலறுக்குமருமருநதைவணங்கியன்புபொழிகண்ணீர்
மலகநின்றறுவிடைபினமேலவருவாரொனுமவணடரிழப்பதிக
நலலவிசையினுடன்பாடிப்போநதுபுறமபுரணணுவாரா.

(இ-ள்) செலவமல்குதிருப்பனங்காட்டுரீல = அவாசெலவம நிறைந்தவன் பார்த்தான் பனங்காட்டுரீல வீற்றிருந்தருளும்; செம்பொறசெழுஞ்சுடரை = சிவநத பொன்னிறமான செழுமைநகரிய ஒளிவடிவரை; அலலலறுக்குமருமருந்தைவணங்கி = துயரத்தைநீக்கும அருமரு து போலவாரைநொழுது, அனபு பொழிகண்ணீரமல்க நின்றறு = அனபுகாரணமாகப்பொழிகின்ற அனநதபாட்டுருசொரிபந்திருமுளநின்றறு, விடையினமேல வருவாரொனனும் = விடையின்மேலவருவாரொனனுமுதலையுடைய; வண்டமிழப்பதிகநலலவிசையினுடன்பாடிப்போய = வளவியதமிழப்பதிகத்தைநல்ல இசையோபொடிச்சென்று, புறமபுரணணுவாரா = அததிருப்பதியின்புறம்பே செல் லுவாராயினார்.—எ-று (ககூ௪)

திருவனபாடித்தான்பனங்காட்டுரீ பண் சீலாமரம.

திருச்சிறுமம்பலம்.

விடையினமேலவருவானே வேதத்தினபொருளானே
அடையிலனபுடையானையாவாகுமறிவொண்ணு
மடைபிலவானைகள்பாயும்வனபாரததானபனங்காட்டுரீச
சடையிறகங்கைவைததானைசசாராதாசாராவென்னே
பாருருமபனங்காட்டுரீப்பவளத்தின்படியானைச
சீருருநதிருவாரூர்ச்சிவனபோசெனனிபிலவைதத
வாரூரனடித்தொண்டனடியனசொலடிநாயசசொ
வாரூரன்றமிழுரைசெய்வாரூயர்வானததுயர்வாரே.

திருச்சிறுமம்பலம்.

சுவாமிபெயர், பனங்காட்டிசர், தேவியார், அமுதவல்லியம்மை. திருப்பதிகம் ௧.

மன்னுதிருமாறபேற்றணைநதுவணங்கிப்பரவித்திருவல்லல
தன்னுளெய்திபிறைஞ்சிப்போயசசாருமேலபாறசடைக்கறறைப
பின்னமுடியாரிடமபலவுமபேணிவணங்கிப்பெருநதொண்டா
செனனிமுுகிரேயதருகருவடதிதிருக்காளத்திமலைசோந்தூர்.

(இ-ள்.) மன்னுதிருமாறபேற்றணைநதுவணங்கிப்பரவி = நிலைபெற்ற திருமாற்
பேற்றென்னுமதிருபதியையடைந்து வணங்கித்துதித்தது, திருவல்லலதன்னுளெய்தியி
றைஞ்சிப்போய=திருவல்லலமென்னுந திருப்பதியையடைந்துவணங்கிசென்று, சாரு
மேலடால் = அத்தற்குமேலபாவிருக்கும், சடைக்கறறைப்பின்னமுடியாரிடமல
வுமபேணிவணங்கி = பின்னலோடுகூடிய கூட்டமானசடைமுடியையுடைய சிவபி
ரான திருப்பதிகள பலவற்றையும் வீரு மபித்தொழுது, பெருந்தொண்டா = நமபியா
ரூர், செனனிமுுகிரேயதருகருவட்டு = சிகரங்கனிலமேகங்களவழங்கு கொடுமுடி
யையுடைய, திருக்காளத்திமலை சோந்தூர் = திருக்காளத்திமலையை யடைந்தருளி
னா —எ-று (ககஞ)

திருக்கலாகாப்பெருங்காததறறலைநின்றருளுங்கண்ணப்ப
ரிடுகணகளைநாடகொண்டருளுநிறைவாமகிழ்தகாளத்தி
யடுக்கலசேரவணைநதுபணிநதருளாலேறியனபாறு
மதிப்பத்திருமுனைசென்றெய்திமலைமேனமருநதைவணங்கினா

(இ-ள்) திருக்கலாகாப்பெருங்காததறறலைநின்றருளுங்கண்ணப்பர் = அவர் அடங்கு
காத பேரண்பின் வழியிலகித்தின்ப கண்ணப்பராயனரது, இடுக்கணகளைந்தாடகொ
ண்டருளும் = பிறவீரோயைச்சித்த தடுத்தாடகொண்டருளும், இறைவாமகிழ்தக
ளத்தியடுக்கலசேரவணைநது = சிவபிரான மகிழ்ந்தவீற்றிருந்தருளுந்திருக்காளத்திமலை
யைப் பொருந்தவடைந்து, பணிநதருளாலேறி = வணங்கித் திருவருளினால் மலை
மேலேறி, அன்பாறுமதிப்பத்திருமுனைசென்றெய்தி = அன்பாகிய ஆளுனதுதேங்கத்
திருமுனைவந்து, மலைமேனமருநதை வணங்கினா = மலையினமேலுள்ள மருநது
போலுஞ் சிவபிரானைத் தொழுதார் —எ-று. (ககக)

வணங்கியுள்ளங்களிகூர்மகிழ்நதுபோற்றிமதுரவிசை
யணங்குசெண்டாடெலுமபதிரமபாடியனபாறகண்ணப்பர்
மணங்கொணமலாச்சேவடிபணிநதுவாழ்நதுபோநதுமன்னுபதி
பிணங்குதொண்டருடன்கெழுமிபின்புறறிருக்குமநாளில

(இ-ள்) வணங்கியுள்ளங்களிகூர்மகிழ்நதுபோற்றி = அவர்பணிந்து திருவுள்
ளத்தின்கண களிப்புமிககூர் மகிழ்சியடைந்து துதித்தது, மதுரவிசையணங்கு சென்
டாடெலும் பதிகம்பாடி = மதுரமான இசையோடுகூடிய செண்டாடென்னும் முத்த
லையுடைய திருபுடதித்ததைப்பாடி, அன்பாறகண்ணப்பர் மணங்கொள மலர்ச்சேவடி
பணிநது=பேரன்பிறை கண்ணப்பராயனரது மணந்தங்கிய மலாபோலும் மிருதுவா
ளத்திருவடிக்களைவணங்கி, வாழ்நதுபோநது=பேரானந்த வாழ்வடைந்து அங்குநின்றும்

மீண்டு , மன்னுபதியினககு தொண்டருடனகெழுமி = நிலபெற்ற அந்திருபதியிற்
கூடிய அடியாகளோடு கலந்திருந்து , இன்புற்றிருக்காமநாளில் = இன்பமடைந்திருக்க
கும அநநாளில். —௭-அ (கக௭)

திருக்காளத்தி. பண். நட்ராகம்.

திருச்சிற்றப்படை

செண்டாமிமலிதையாயசிவனெயெனசெழுஞ்சுடரோ
வண்டாடுககுழலாளுமையாகமகிழுக்தவனெ
கண்டாக்காதலிதகுங்கணநாதனெங்காளத்தியா
யண்டாவுனையலலாலறிதேத்தமடடேனே
காளுரும்பொழிலகுழகணநாதனெங்காளத்தியு
ளாராவினமுதையணிநாவலாருரனசொன்ன
சீரூர்செந்தமிழ்களசிப்புவாவினையாபினபோய்ப
பேராவிண்ணுலகமபெறுவாபிழைப்பிபானறிவரே

திருச்சிற்றப்படை

சுவாமிபெயா காளத்திநாதா தேவபரா ஞானப்புகழோடையம்மை திருட்டதிகம். ச
வடமாதிரததுபபருபதமுத்திருக்கேதாரமலேமுதலா
விடமாவரனாதாமுவதவெல்லாவிங்கேயிருநிறைநெரி
நடமாடியசேவடியாரைநனைநாபோவண்ணிறைநறு
திடமாங்கருத்திறுபபதிகமபாடிக்காதலிறத்திருத்தார

(இ-ள்) வடமாதிரததுபபருபதமுத்திருக்கேதாரமலேமுதலா = வடதிசைக்
கணுள்ள ஸ்ரீசைலமுட திருக்கேதாரமலையும் முதலாக , இடமாவரனாதாமுவத = திரு
ருபபதிகளாகச் சிவபிரானமகிழந்து வீற்றிருந்தருளும் ; எல்லாமிங்கேயிருநிறைநெரி
= எல்லாத்திருபபதிகளையும் இத்திருக்காளத்தி மலையிற் யேயிருந்துவளங்கி, நடமாடி
யசேவடியாரை = நிருத்தஞ்செய்தருளும் சிவந்திருவடிக்கேயுடைய அடிநலங்களில் வ
றிருந்தருளும் சிவபிரானை, நண்ணிநாடோவண்ணிறைநறு = ஆடையு றரிசித்தவா
போலத் திருவுள்ளத்திலே நிறைவடைந்து, திடமாங்கருத்திறுபபதிகமபாடி =
உறுதிபொருக்கின்ற சருத்தானதிருபபதிகத்தைப்பாடி, காதலசீதந்திருத்தார = ஆன
புமீக்கூந்திருந்தருளினா —௭-அ. (கக௭)

ஸ்ரீபருப்பதம். பண். நட்ரபாடை.

திருச்சிற்றப்படை.

மானும்மரையினமும்மயிலினமுங்கலசதெங்குரு
தாமேமிகமேயருதுதடஞ்சுனீர்களைப்பருகிப
பூமாடரமுரிஞ்சிப்பொழிலுடேசெனறுபுகருத
ஓமாமபொழிலநீழறறுபிலசிப்பருபதமலேயே.

நலனாரவர் பலவாழ் திருவயலநாவலஞ்சன
 செலலலு நவரியசிவனசிபருபபதமலையை
 யலலலவைகீர்செசொன்னதரிமுமலைகளவலலா
 றொலலைசசெலவுபவானகமாண்டங் திருப்பாரே

திருச்சிற்றட்டலம்

சுமாமியெயா பாவதநாத தேவியா பாவதநாமகியமமை திருப்பதிக்கம் ௧

திருக்கேதாரம். பண். நட்டபாடை.

திருச்சிற்றட்டலம்

வாழ்வாவதுமாயமநிதுமண்ணுவதுநண்ணம்
 பாழ்போவதுபிறவி கெடலபசினோபசெயநபறிதான
 சாழாதறஞ்செயமமினநடங் சண்ணாமலனோவங்
 கீழ்மேலுநகினானறிருக்கேதாரமெனீரே
 நாளினமிசையரையனெடுதிநிழலூனசயபநந
 னாவாசிவனடியாகுநககடியானடிபுகொண்டன
 தேவனதிருக்கேதாரசைகபூரணாசெயந
 பாசினறமீழவலலாரபலோகத்திருப்பாரே

திருச்சிற்றட்டலம்

சுமாமியெயா கேதாரேசுவரா தேவியா கேதாரபேசுவாமமை திருப்பதிக்கம் ௨
 அங்குசிலநாளவைகிபபினனருளாறபோகதுபொருவிடையா
 தங்குமிடங்களைபபலவுஞ்சாரநகுதாழநதநிழபாடிப
 பொங்குபுணரிககரைமருங்குபுனியுஞ்சிவலோகமபோலத
 திங்கணமுடியாரமாததிருவொற்றியூரைசசென்றடைநதார

(இ-ள்) அங்குசிலநாள வைகிபபினனருளாறபோகது = அவர் அங்கிருக்காளும்
 திறகிலநாள வீற்றிருந்து பின்பு சிவபிரான திருவருளினாலே சென்று, பொருவிடையார்
 தங்குமிடங்களைபபலவு = பொராநின்ற இடபததையுடைய அச்சிவபிரான வீ
 திருநகருளும் பிறதிருடடதிகள் பலவற்றையும், சாரநகுதாழநது தமிழ்பாடி = அடை
 நதுவணங்கித் திருப்பதிக்ககன்பாடி, பொங்குபுணரிககரைமருங்கு = பொலிவினையு
 டைய கடற்கரையில், புனியுஞ்சிவலோகமபோல = மண்ணுலகமும சிவலோகமபோல,
 திங்கண் முடியாரமாத = இளம்பிறைமுடிய சடைமுடிசெய்யுடைய சிவபிரான வீற்றி
 ருந்தருளும், திருவொற்றியூரைச சென்றடைநதார = திருவொற்றியூரென்னும் திரு
 பபதியையடைந்தருளிஞர் — என்று ஏனைனையென வகாரமாயிற்று (கக கூ)

அண்ணொடா தாவணங்காட்டியாண்டநடபியெழுந்தருள
 வெண்ணிலபெருமையா திபுரிபிறைவாடியாரொதிராகொளவார

வண்ணவீதிவாயிரொறும்வாழைகழுகுதோரணங்கள்
சுண்ணிறைபொறகுடநதூபதீபமெடுத்ததுதொழுவெழுங்கால.

(இ-ள) அண்ணொடாநதாவனகாடடி = சிவபிரான வழக்குத்தொடாநது அடிமையோலையககாடடி, ஆண்டநயபியெழுந்தருள் = தடுத்தாடகொண்ட நாயியா ரூரர் எழுந்தருளியவ, எண்ணிலெருமயாதிபுரி = அடங்காத பெருமைமையுடைய திருவொற்றியூரிலவாமும், இறைவரடியாரெதிராகொளவாரா = சிவபிரான்ரொண்டா கள அவரை எதிராகொளவாராய, வண்ணவீதிவாயிரொறும் = அழகிப திருவீதியுள்ள ளவாயிலகடொறும், வாழைகழுகு தோரணங்கள் = வரழைகள் கழுகுகள் தோரண க்கள் இவைகளைகிறுத்தி, சுண்ணிறைபொறகுடநதூபம் தீ: மெடுத்ததுத்தொழுவெ ழுங்கால = பொறசுண்ணைகையும் நிறைகுடங்கொடியும் தூடங்கொடியும் தீபங்கொடியும் எ தெதுக்கொண்டு அவரை எதிராகொள்ளவரும்பொழுது. — எ-று (200)

வரமங்கலநலலியமுழங்கவாசமாலையணியரங்கிற்
புரமங்கையாகண்டமாடப்பொழியும்வெள்ளப்பூமாரி
யரமங்கையருமமரர்களுமவீசவன்பருடனபுகுந்தாரா
பிரமனறலைபிறப்பிவநதபிரானாவிருமபுபெருந்தொண்டா.

(இ-ள்) வரமங்கல நலலியமுழங்க = மேலான மங்கலகரமுள்ள நல்லவாழியங் களொலிக்க, வாசமாலையணியரங்கிற்புரமங்கையாகண்டமாட = வாசகோவீசுகின்ற மாலைகொயணியநத ஆடங்களுகளிலே அந்நகராதினுள்ள மகளிர்கள திருந்தலுசெயப, பொழியும் வெள்ளப்பூமாரி யரமங்கையருமமரர்களுவீச = பொழியாநின்ற தொகுதி யான்மலாமழையாகிய வெள்ளத்தைத் தேவமாதா கருந தேவாகருளுசொரிய, பிரம னறலையிற பவியவந்தபிரானாவிருமபு பெருந்தொண்டா = பிரானது தடையிலே பவியா விரும்பிய சிவபிரான உவந்தாடகொண்ட பெரியதொண்டராகிய நடபியாரூரா, அன் பருடன புகுந்தாரா = அடியார கூட்டத்துடன் புகுந்தருளினார் — எ-று (200)

ஒற்றியூரினுமையோடுங்கூடநின்றாருயாதவத்தலை
பறறுமிககிறுத்தொண்டாபரநதகடலபோலவநதீண்டிச
சுறறுமனைநதுதுதிசெயததொழுதுதமபிரானனபா
கொற்றமழவேறுடையவாதகொயிலவாயிலெய்திரா.

(இ-ள) ஒற்றியூரினுமையோடுங்கூடநின்றா = திருவொற்றியூரில் பாடபதியா ரோடுகூட ஒற்றிருந்தருளும் சிவபிரானுடைய, உயாதவத்தின் பறறுமிகக திருந தொண்டா = உயாநத்தவப்பறறுமிகக அடியார்கள, பரநதகடலபோல வநதீண்டிசு சுற்றறுமனைநது துதிசெய = பரவியகடலைபோலவநது கூடி நாதபுறமுக்குழந்து து திகக; தொழுது தம்பிரானனடா = சிவபிரான அன்பராகிய நடபியாரூரா அவர்களை வணங்கி, கொற்றமழவேறுடையவாதகொயில வாயிலெய்திரா = வெற்றிதங்கிய இளமையாகிய இடபத்தையுடைய சிவபிரானது திருக்கோயிலவாயிலையடைந்தருளி னார் — எ-று (202)

வானையளசுருங்கோபுரத்தைவநதுபணிநதுபுகுந்தவளா
கூனலிளவெண்பிறைசசடையாரகோயிலவலங்கொண்டெதிராகுறுகி

யூனுமுயிருங்கரைநதுருகவுச்சிசுவித்தகையினுட
ஞானகாதலுடனவீழ்ந்தாராவனபினூநார்.

(இ-ள்) வாணையளக்குங்கோபுரத்தை வந்துடனிறதுபுகுந்து = மேகமடனடல
நதையளநது சொண்டிருக்கும் திருக்கோபுரத்தைவநது வணங்கியுள்ளேபோய், உளர்
கூனலிளவெண்பிறைச்சடையார கோயிலவலங்கொண்டு = வளருடவணைவுதங்கிய இள
மையானவெண்பிறையைச்சூடிய சடைமுடியையுடைய சிவபிரான் திருக்கோயிலை வல
மாகவநது, எதிர்குறுகி யூனுமுயிருங்கரைநதுருக=திருமுன்னேசென்று உடம்புமுயி
ரும நெகசூருக, உச்சிசுவித்தகையினுடனான காதலுடன வீழ்ந்தார் = சிரமேறகுவித
த்திருக்கரங்களுடன் தமகஞுண்டாகிய பேரளடோடு நிலமுறவிழ்நது வணங்கினார்,
ஆராவன்பினூநார் = அடங்காத பேரளபினையுடைய நடபியாநூர்.—எ-று (௨0௩)

ஏட்டுவரியிலொற்றியூர்நீங்கலென்னுமெழுத்தறியு
நாட்டமலருநதிருதுதலாரநறுமபொறகமலசசேவடியிற
கூட்டுமுணாவுகொண்டெழுநதுகோதிலமுதவிசைகூடப்
பாட்டும்பாடிபபரவியெனுமபதிகமெடுததுபாடினார்

(இ-ள்) ஏட்டுவரியிலொற்றியூர்நீங்கலென்னுமெழுத்தறியும் = அவாவரிககண
ககெழுதிய ஏட்டுவரியில் திருவொற்றியூர்நீங்கலென்று வரிப்பிளந்தெழுதும் எழுத்
தையறிந்த, நாட்டமலருநதிருதுதலார நறுமபொறகமலசசேவடியில் = நெற்றிக்கண்
ணையுடைய சிவபிரானது நல்லபொறமறையொத்த சிவநத்திருவடியில், கூட்டுமு
ணாவுகொண்டெழுநது = கலகஞம உணர்வும்பெற்றெழுநது, கோதிலமுதவிசை
கூட=குறமற்ற அமுதமயமான இசையமைய, பாட்டும்பாடிபபரவியென்னும் பதி
கமெடுத்ததுபாடினார் = டாட்டும்பாடிபபரவியென்னும முதலையுடைய திருப்பதிகத்தை
யெடுத்ததுபாடினார் —எ-று. (௨0௪)

இசை கேட்டார்க்கு இன்பம்விளைததலின் அமுதவிசையென்றார் உணர்வுஎன்
றஉமமை, அன்பேயனநி யுணர்வுமென்றிறநலின் இறநதது தழீஇயது.

திருவொற்றியூர். பண். குறிஞ்சி.

திருச்சிறநம்பலம்

பாட்டும்பாடிபபரவித்திரிவாரீட்டுமவினைகடாபபான் கோயில
காட்டுங்கலமுநதிமிலுங்கரைக்கே-யோட்டுநதிரைவாயொற்றியூரே.
ஒற்றியூருமவுமபிறையும்-பற்றியூரும்பவளசசடையா
ஞொற்றியூரமேலூர னுரைத்த-கற்றுப்பாடக்கழியும்வினையே

திருச்சிறநம்பலம்.

சுவாமிபெயர். மாணிக்கத்தியாகர் தேவியார். வடிவுடையம்மை. திருப்பதிகம். அ.

பாடியறிவுபாவுசமாமபரிவுபற்றபுறமபோருது
 நீதிவிருப்பிறபெருங்காதனிற்றைநகவனபாபலாபோற்றத
 தேதிமயனுநதிருமாலுமறிதறநரியதிருப்பாதங்
 கூடுதகாலங்ங்ளிணைநதுபரவிக்ருமபிடடினிதிருநதார.

(இ-ள்) பாடியறிவுபாவு பாப்பரிவு = ஆவாதிருப்பதிசும்மாடித்தம உணாச்சி
 ஆனநதபரவசமாத்தமகேதுவான பேரண்டானது, பற்றப்பிறபுறமபோருது = சா உளள
 துதிக்கப்பறமபேசெனது, நீதிவிருப்பிறபெருங்காதனிற்றைநகவனபாபலாபோற்றத =
 மிக்கவிருப்போடு பேரண்டினுநத அடியாசள பலாதுதிக்க, தேதியமயனுநதிருமாலு
 மறிதறநரிய திருப்பாதம் = முனனூலில் தேடுகின்றபிரட்டைம திருமாலும் அறிந்தகரிய
 திருவடிசை, கூடுதகாலங்குளிலணைநதுபரவிக்ருமபிடடினிதிருநதார = வருகின்ற
 பாப உச்சி மானெனதுகாலங்குளிலணைநது துதித்துணங்கி இனிதாக இருந்தரு
 ளினா —எ-று (207)

இதநீலமையாரிவரிநதிருநதாரமுனபேயிவாககாக
 வந்தநாகபிலைமலைநவியிருளாறபோருநதவனிநதிதையா
 வந்துபுவிமேலவநரித்தாவளாநதுபின்புவனறொண்டா
 சநதவிசைசுழபுயஞ்சோநதபரிசுதெரியசாறதுவாம.

(இ-ள்) இத்தநீலமையாரிவரிநதிருநதார = இந்நமபியாநார இத்தநீலமைய
 புடையராய இத்திருவொழிபுலி வந்திருந்தருளினா, சநதபேயிவாககாக வந்தந
 கவிலைமலைநவியிருளாறபோருநதவனிநதிதையா = இவாஇந்ரு ஒருத்தருமுள்ளே இந்ந
 மபியாநாருக்காக அடிகுப்ப
 பமான திருக்கலையடங்கைய நீங்கி, அருளாறபோருநதவனிநதிதையா = சிவபிரான
 திருவருளினாசென்ற அநிந்திதையா, வந்துபுவிமேலவநரி, து வளாநது = நீயுல
 கந்தில் வந்துஅவதாரஞ்செய்து வளாநது, பின்புவனறொண்டா சநதவிசைசுழபு
 யஞ்சோநதபரிசு = பின்பு நமபியாநாரது சநதனக்குமுடபின வாசனேழுந்ந திருபுயங்
 களைடனைநத முறைமையை, தெரியசாறதுவாம = விளங்கச்சொல்லுவாம —எ-று

நாலாங்குலத்திற்பெருகுலமுடையாவாழ்ஞாயிறுநின்
 மேலாகுகொளகையேளாணமைமிகுகதிருஞாயிறுகிழவா
 பாலாதரவுநருமகளாராகிப்பாமேலவதரித்தார
 ஆலாலஞ்சோகறைமிடறறாருளானமுனைபனிநதிதையா

(இ-ள்) நாலாங்குலத்திற்பெருகுலமுடையாவாழ்ஞாயிறுநின் = நான்கா
 ங் குலத்திலே மிக்ககுலமுடைய வேளாளாள் வாழ்கின்ற ஞாயிறென்து உண்டில், மேலா
 குகொளகையேளாணமைமிகுக = சிறந்த கொளகையினைபுடைய உடவுத்தொழிலினமி
 க்க; திருஞாயிறுகிழவாபால் = செலவமுடைய ஞாயிறு கிழாரொன்பவரிடத்து, ஆந
 ரவுநருமளாராகிப்பாமேலவதரித்தார = பிரியங்குருந்திருமகளாராய நிலவுலகநில
 அவதாரஞ்செய்தார, ஆலாலஞ்சோகறைமிடறறாருளானமுனைபனிநதிதையா = ஆ
 லாலவிடஞ்சோநத கரியதிருமிடறறையுடைய சிவபிரான திருவருளினால் திருக்கவிலை
 யில் நமபியாநாரால் விருமப்பட்ட இருவருள் ஒருவராகிய அநிந்திதையா. —எ-று

ரித்தவாற்றையாம் அந்போம், கடிசேர்மணமுமினி நிகழுங்காலமென்ன = காபபனமந்த மணமும இனிமேல் நிகழ்தமகுரியகாலமென்று சொல்ல, கறபு.௭ர்கொடியேயேன யமனைவியார் = கறபு.௭வளாதற்குடனான கொடியையொத்த அவாமனவியார், ஏறகுமா ற்றறகொடுமென்றா = நமங்கிசைந்தவழியால் மணஞ்செய்து கொடுமென்றுசொன் னா. — ௭-று (௨௧௦)

படிவம்-சாண்டு முறைமை. ஏறகுமாறனந்து-சாதி குடிபிறப்பு சேலவம க வலி ஒழுக்கம் இவைகளை.

தாயாரோடுநததையார்பேசக்கேட்டசங்கிலியா
 யேயுமாற்றமனறிதுவெமபெருமான் சனநிருவருளே
 மேய்வொருவாககுரியதியானவேறெனவினையுமெனவெருவுற
 றயவுணர்வுமயங்கிமிகவயாந்தேயவனிமேலவிமுநதார

(இ-எ) தாயாரோடுநததையார்பேசக்கேட்டசங்கிலியா = தாயுடன்நததையாரா இவ்வாறுபேசுவதைக்கேட்ட சங்கிலிநாசியார், ஏயுமாற்றமனறிது = இவாபேசியது எமக்குட்பொருநது முறைமையுடையதன்று, எப்பெருமான்சனநிருவருளே மேய்வொருவாககுரியதியான = நானஎமது முதலவராஓபிசிவிராய நிருவருளைப்பெற்ற ஓரடியாககுரியதாயிருக்க, வேறெனவினையுமெனவெருவுறது = இவாபேசியவற்றால் வேறெனவினையுமோவென்று அஞ்சி, ஆயவுணர்வு மயங்கிமிக வயர்ந்தேயவனிமேலவிமுநதார் = தம்மிடத்துள்ள அறிவுமயங்கி மிகமுடிசீர்தது நிலத்திலவிமுநதார — ௭-று (௨௧௧)

உரியது என்றது - தீர்ந்தமுடிமைதி.

பாங்குநினறதந்தையார்தாயார்பதைத்துப்பரிந்தெதித்தே
 யேங்குமுள்ளத்தினராஓபிவளுக்கெனனோவுறறதெனத்
 தாங்கிச்சீதவினாபபனிநீர்தெளித்துததைவந்ததுநீங்க
 வாங்குசிலைநன்னுதலாரைவந்ததுனகங்கெனென்றா

(இ-எ) பாங்குநினறதந்தையார் தாயார்பதைத்து = அவருகில் நின்றநாடையாரும் தாயாரும் பதைப்பதைத்து, பரிந்தெதித்தேயேங்குமுள்ளத்தினராஓ = வருத்தமுறறெடுத்த அச்சபடைநதமனமுடையார்ப, இவளுக்கெனனோவுறறதெனத்தாங்கி = இடபுதலவிசகுயாது வந்ததோவென்று அணைத்துக்கொண்டு, சீதவினாப்பனிநீர்தெளித்துததைவந்ததுநீங்க = குளிர்ந்தவாசனாதங்கிப்பனிநீராத்தெளித்து, தவி அச்சால் அபமயக்கம்தெளிய, வாங்குசிலைநன்னுதலாரை = வளைந்தவிற்றோலும் நெறநியையுடையசங்கிலிநாசியாரை, வந்ததுனக்கங்கென்னென்றா = உனக்குஇவவிடத்துபாதுவந்ததென்றுவினாவினா — ௭-று. (௨௧௨)

ஏங்குதல - தாயாகண்டுழியஞ்சுதல.

என்றுதமமையீன்றெடுத்தாரவினவமறைவிட்டியம்புவா
 ரினறெனநிறத்தநீரமொழிந்தவிதுவெனபரிசுககிசையாது
 வென்றிவிடையாரருளசெயதாரொருவாககுரியதியானினிமேற
 சென்றுதிருவொற்றியூரணைநதுசிவரைருளிற்செலவென

(இ-எ) என்றுதமமையீன்றெடுத்தாரவினவ = இவ்வாறுதமமைப்பெற்றநாயதந்தையாலிவ, மறைவிட்டியம்புவார = தங்கருந்தமைமறையாமற்கூறுவார, இவ்வெ

ன்றித்ததுமொழிகந்திது=இன்றைக்கு எனப்பொருட்டாக நீவீகூறிய இவ்வாததை; எனபரிசுக்கிசையது = என்தனமைக்குப்பொருந்தாது, வெளிவிடையாரருளசெய்தாரொருவாகுரியதியான்=வெற்றியமைந்த இடத்ததை வாங்னமாகவுடைய சிவபிரானவரனுகத் திருவருளசெய்தாரொருவாகு யான் உரியபொருளாதலால், இனிமேற சென்று திருவொற்றியூரணைந்து = இனித்திவ்வெ, ரியுரி-தக்கடைந்து, சிவனாரருளிற் செல்லவென=சிவபிரான் திருவருளின்பயிற் செல்வேனென்றுகூற என்று (உக௪)

சிவபிரான் திருவருளசெய்யுருவருக்கு யாவவரியேன் அதனால் நீவீ கூறியது இசையாதெனமறுத்து அவா திருவுள்ளகருத்தியகேற்ற வரின் அருளசெய்யப்பட்ட திருவொற்றியூரசெல்லவெனஎனக்கூறினாரெனக் கூட்டுமெல்லடைந்து தட்டியிழைச்செல்லவேண்டுமெனடைந்துகூறியது

அந்தமாதற்குடைய உடலாநாமயாவும்பயமுமறிதயமுமவந்தவுள்ளுதினாநிமற்றமாற்றமவைகெகாழுகுப்பகநீடுறியாகுலந தரிதாரமொருவகப்பரிபாற்றியான சிவனைநிருமபிமகடவிபதளித்தகாரிசிலருளுரென்றிசைந்தார

(இ-ள்) அந்தமாதற்குடைய உடலாநாமயாவும்பயமுமறிதயமுமவந்தவுள்ளுதினாநிமற்றமாற்றமவைகெகாழுகுப்பகநீடுறியாகுலந தரிதாரமொருவகப்பரிபாற்றியான சிவனைநிருமபிமகடவிபதளித்தகாரிசிலருளுரென்றிசைந்தார (உக௪)

இம்மகனினசெய்தி இவ்வாறாயிற்றேயென்றயாவுது, இவ்வகருத்திக்கு மாறுபடசெய்யதால் திருக்குருமென்பதுலட்சமுத, இவ்வீளாந்தயவந்தனமையுடையவென்று அதிசயமும் அவாக்கு நீகழுகுதென்க மறு-ஆக

தாதையாரும்புகேட்டுத்தனமைவிளம்பதக்காரைபிரிவு வேதமெய்தாவைகெமொழிந்ததுபோக்கவவராங்குகெய்தாமுன நீத்தகிழைத்தேபிறந்தானபேற்றசெல்லவிதிக்காருடனசென்றான மாதாரைப்பெற்றாமற்றதனைக்கேட்டுமெனமருண்டார.

(இ-ள்) தாதையாரும்புகேட்டுத்தனமைவிளம்பதக்காரைபிரிவு வேதமெய்தாவைகெமொழிந்ததுபோக்க = மணங்கேட்கவந்தவா குறைவடைபாலுளதித்துக கூறி அவரையனுப்ப, அவராங்குகாநாமுன = மணங்கேட்கவந்தவா, ஆவ்வூரையடையுமுன, நீதக்கிழைத்தேயிறந்தானபோல = அங்கு ஓர் இடுக்கண விளைத்து இறந்தவனைப்போல, செல்லவிதித்தாருடன ஞானமுன = தனக்குஅதியாகமணங்கேட்டனுப்பிய சுற்றத்தாருடன யானும் இறந்தான, மாதாரைப்பெற்றா = சுக்கிவிநாசகப்பா கூட

ரைப் பெற்றதாயதந்தையர்; மற்றதனைக்கேட்டுமனமருண்டார் = அவ்வாறததையைக் கேட்டு மனம் மயங்கினார்கள்.—எ-று. (உகரு)

பெதாமுன இறந்தானென்பது பெத உடனையிறந்தான் என்னும் விரைவுப்பொருளிலவந்தது; மருந்துதினமுழன்றோயதொந்ததென்றதோல மறறு-அசை

தையலாசங்கிலியாராதநிற்றதுபேசத்தகாவாராததையுயயவேண்டிநினைவுடையாரூரையாரென்றதுகுலகறியசெயயவிதுபோலதுநிகழ்ச்சிநந்தாராகுளன்படிசெப்பிநையுமுள்ளததுடனஞ்சிநங்கைசெயலேயுடன்படுவார

(இ-ள்) தையலாசங்கிலியார்தந்தது=சங்கிலிநாசசியாமாட்டு, பேசத்தகாவார்ததை=மணவினேகேட்டலை, உயயவேண்டிநினைவுடையாரூரையாரென்று = பிழைத்திருக்கவேண்டுமெனனும் நினைவுடையவர்கள் சொல்லமாட்டார்களென்று, அங்குலகறியச்செயய = அவ்விடத்து உலகத்தாரறியும்படி செய்தற்கேதுவாக, இதுபோலதுநிகழ = இவா மணயவேண்டாமென்றுசொல்வதற்கேற்க மணங்கேட்டவறிந்ததுவிட, சிற்றந்தாரகுளன்படிசெப்பி = சிற்றந்தரதுக்களுக்குப்பொருந்தஉளன்படிசொல்லி, நையுமுள்ளததுடனஞ்சி = வருந்தியமனத்தோடு அச்சமுற்று, நங்கைசெயலேயுடன்படுவார=சங்கிலிநாசசியா திறத்திற்கேயுடன்படுவாராயினா —எ-று (உகரு)

செய்யவென்னும் வினையெச்சம் காரணப்பொருளிலவந்தது விதிதோலென்றும்பாட்டம்

அணங்கேயாகுமிவளசெய்கையறிந்தோர்பேசவஞ்சுவராலவண்ணகுமீசாதிமனநிவாராததையறியாண்மறறொன்றுசுணங்களிரையாமினிநிவடாங்குறித்தபடியேயொற்றநிகரப்பணங்கொளரவசசடையாராதம்பாறகொண்டணவோமென்பபகாவார.

(இ-ள்) அணங்கேயாகுமிவளசெய்கை=இச்சங்கிலியாரதுசெயல தெய்வத்தன்மையாகவே யிருக்கின்றது, அறிந்தோர்பேசவஞ்சுவரால்=இவா திறத்தையறிந்தவர்கள் இவரிடத்தில வார்த்தைசொல்லவும் அச்சமுறுவார்கள், வணங்குமீசாதிமனநி=தம்மால்வணங்கப்படும் சிவபிரான் தனையேயெனறி, வார்த்தையறியாண்மறறொன்றும=பிறவார்த்தைகளை அறியமாட்டாரா, குணங்களிரையாம்=இவா குணங்களித்தன்மையவாம், இனியிவடான குறித்தபடியே=இனிமேல இவாக்குறியவாறு, ஒற்றநிகரப்பணங்கொளரவசசடையார்தம்பால் = திருவொற்றியூரின்கண வீற்றிருந்தருளும் படந்தங்கிய பாம்பைத்தறிந்த சடையயுடைய சிவபிரானிடத்தது, கொண்டணவோமென்பபகாவார = அழைத்துக்கொண்டு செல்வோமென்று சொல்லவாராயினா —எ-று. (உகரு)

பண்ணார்மொழிச்சங்கிலியாரைநோக்கிப்பயந்தாரொடுங்கினினைஞர் தெண்ணார்முடியார்திருவொற்றியூரிற்சோநதுசெல்கதியுங்கண்ணாந்துதலார்திருவருளாலாகக்கண்ணிமாடத்துத்தண்ணார்தடஞ்சூழநகரிற்றங்கிப்புரிவீர்தவமென்று.

(இ-ள்) பயந்தாரொடுங்கினினைஞர்=தாயதந்தையரோடு சுற்றத்தாரும்; பண்ணார்மொழிச்சங்கிலியாரைநோக்கி=பண்ணமைத்தமொழியையுடைய சங்கிலிநாசசியாரை

பார்த்து, தெண்ணீர்முடியா திருவொற்றியூரிற்சேர்து = தெள்ளியகங்கையணிந்த சடைமுடியையுடைய சிவபிரானவீற்றிருந்தருளும் திருவொற்றியூரையடைந்து, செலக தியுங்கணனூர் துதலார்திருவருளாலாக = மறுமையையுடைய அப்பிராணர் திருவருளாலா குமபடி; தண்ணூர் தடருகுமுநகரிலி = குளிர்ந்தவாடிகள்குமுந் த அலவூரில், கன்னிமாடத் துதநகரிகித்தவயபுரிவீரென று = கன்னிமாடத்தின்கணிந்நது தீவயபுரிவீரீகவென்று — ௭-௮. (௨௧௮)

பெற்றதாதைசுற்றத்தார்பிறைசேர்முடியாவிதியாலே
மற்றுச்செயலொன்றறியா துமங்கையாரசங்கிலியார்தாரு
சொற்றவண்ணஞ்செய்ததுணிந்து துதைநதசெலவததொடும்புரங்கள்
செற்றசிலையார்திருவொற்றியூரிற்கொண்டுசென்றிணைநதாரா.

(இ-ள்) பெற்றதாதைசுற்றத்தாரா = பெற்றதந்தையாரும் உறவினரும், பிறை சோமுடியாவிதியாலே = சிவபிரானநியமப்படி, மற்றுச்செயலொன்றறியாது = பிற செய்கைகளொன்றையும் விருமபாது, மங்கையாரசங்கிலியாசொற்றவண்ணஞ்செய்த துணிந்து = சங்கிலிநாசியாரசுநியவாறு செய்பத்ச்சயிந்து, துதைநதசெலவததொ டும் = நிறைநதசமபதநோடு, புரங்கள்செற்றசிலையாரா = திரிபுரங்களையெரித்தறகேது வான மேருவிலையுடைய சிவபிரான வீற்றிருந்தருளுய, திருவொற்றியூரிற்கொண்டு சென்றிணைநதாரா = திருவொற்றியூரிடஞ் சங்கிலிநாசியாரை அழைத்தகொண்டோ யசசோநதாராகள் — ௭-௮ இவ்விரண்டும்சூளாக் தாம அசை (௨௧௯)

சென்னிவளாவெண்பிறையணிந்தசிலைவனாகோயிலுடபுருந்து
துனனுஞ்சுற்றத்தொடும்பணிந்துதொல்லப்பதியோரிசைவிநறை
கன்னிமாடமருங்கமைத்ததுக்கடிசோமுறைமைக்காப்பியற்றி
மன்னுஞ்செலவநதவகுத்துத்தந்தையாவநதடிவணங்கி.

(இ-ள்) சென்னிவளாவெண்பிறையணிந்த = திருமுடியின்கணவளரானவ ளெளரிய இளம்பிறையைசகடியு, சிவனாகோயிலுடபுருந்து = சிவபிரான திருக்கோ யிலுடசென்று, துனனுஞ்சுற்றத்தொடும்பணிந்து = சூழநதஉறவினரோடும் தாமுமவ ணங்கி, தொல்லப்பதியோரிசைவினலு = டையுயஅத்திருப்பதிக + னுள்ளாரது உடனபாட டினலு, கன்னிமாடமருங்கமைத்தது = அசகோயிலினருக்கே கன்னிமாடமொன்றைசசமய தது, கடிசோமுறைமைக்காப்பியற்றி = காத்தூருரியமுறைமையான மதிரகாவலமுதவி யவற்றையுஞ்செய்தது, மன்னுஞ்செலவநதவகுத்து = நிலைமைபெற்றசெல்வத்தையும் அதற்குட்பொருந்த நியமித்தது, தந்தையாவநதடிவணங்கி = ஞாயிறுமீழாவது சங்கிலி நாசியாரா திருவடிகளிலவணங்கி — ௭-௮ (௨௨௦)

யாங்களுமக்குப்பணிசெய்யவீசறகேற்றபணிவிரும்பி
யோங்குகணினிமாடத்திலுறைகினரீரெனறுரைக்கின்றா
தாங்கறகரியகணகணீர்ததாரையொழுகத்தரியாதே
யேங்குசுற்றத்தொடுமிறைஞ்சிப்போரையிலுமுதம்பதியில்

(இ-ள்) யாங்களுமக்குப்பணிசெய்ய = காங்கள் உமக்குப்பணிவிடைசெய்ய; ாசறகேற்றபணிவிரும்பி = நீர் சிவபிரானுக்கேற்ற பள்ளித்தாமமமைக்குந் திருப்பணி

யை வ்ரும்பி, ஓங்குகனனிமாடத்தி உறைகினநீரெனறுரைககினாரி = உயர்ந்த இக் கனனிமாடத்தில இருப்பீரெனறு சொல்கின்றவராய, தாகவறகரிப கண்கணிததாரை யொழுக்க=கண்களினினறும அடங்குகநீர் சாரையாகுமுக்க, தரியாதே யேங்குகறறத் தொடுமீறறருசிடபோனறெயிலகும்புதட்டதில = ஆறறறு இரககுக்கினற உறவின ரோடுவணமீகி மதிலகும்புத கூறு குயிறெனனூம் நகரிமசென்றா —எ-று. இயயிரணடுகளுகம் ஏ அசை உறைகினநீரெனறு எதிரொலிவந்தது 0


சாதலபுரி நதுதவமபுரியுங்கனனி யாரங்கமாயினாரா
புநாதாகோயிலினிறகாலநதோறுமபுகுகிறைஞ்சி
நீதிமுறைமைவழுவாதுதமககுநோநதபணி செயயச
சீதமலாபபூமணடபத்துகுகிறைகுழொருபாறசெனறிருந்து

(இ-ள்) சாதலபுரிநதுதவ மபுரியுங்கனனி யார = வ்ருடபுரிநகாது தவததைச்செய் தின்ற சயகிலிநாசசியார, அங்கம கினாரா = அககனனிமாடத்து இருக்கின்றாராய, பூத நாநாகோயிலினில = சிவபிரான திருக்கோயிலினில, காலநதோறும புகுகிறைஞ்சி = கால நகடுமாறும செனறுவணங்கி, நீதிமுறைமைவழுவாது = தாமசெய்யும் திருப்பரீமுறைமைதவறறு, தமககு நோநதபணிசெய்ய = தமக்குத்தக்க திருமலைப்பணியைச்செய்யதாரு, சீதமலாபபூமணடபத்து = சூனிராநாமலா உயுடைய மலைமணடபத்தில, திரை குழொருபாறு செனறிருந்து = திரைகுழங்க ஓரிடத்திறதோயிருந்து —எ-று (உஉஉ)

பண்டிகயிலைத்திருமலையிறசெய்யுமபணியினபானமைமனது
கொண்டவுணாவுதலைநிறபககுலவுமலாமெனகொடியனையார
வணடுமருவுநதிருமலாமெனமலைகாலங்களுக்கேறப
வலாடாபெருமான்முடிசசாததவமைநதுவணங்கியமருநாள

(இ-ள்) பண்டிகயிலை = திருமலையில = முனனாளில திருக்கயிலையில, செய்யும் டனியினபானமை = தாமசெய்யும் திருமலையிடனியின தானமையை, மனங்கொண்ட வுணாவு தலைநிறப = தமஉள்ளத்திறகொடைவாசனையுணாவானது நீலைப்பேறக்க, குலவு மலாமெனகொடியனையார = விளங்குகின்றவற்றினுதவான பூங்கொடியையொட்டச்சயகிலி நாசசியார், வணடுமருவுநதிருமலாமெனமலை = வணடுகளொருநதும்மலராமறறடு த்த மிருதுவான திருமலையை, காலங்களுக்கேறப = காலையேசமுதவிய காலங்களுக்கிசைய, அலாடாபெருமான முடிசசாததவமைநது = சிவபிரான திருமுடியினகண னேசாததுதமசுத்தொடுந்து, வணங்கியமருநாள = வணங்கியிருக்குமநாளில் —எ-று. ஆநறுவணணத்தொருவாதிருவருளாலவநதவாளுரா கநதமலைசசங்கிலியாராதம்மைககாதனமணமபுணர வநதபருவமாதலாலவகுத்ததனமைவழுவாத முநதைவிதியாலவநதொருநாண்முதல்வாகோயிலுட்புகுந்தாரா.

(இ-ள்) அந்திவண்ணத்தொருவர் திருவருளாலவந்தவாளுரா = செக்கர்போலாக திருமேனியையுடைய சிவபிரான திருவருளால் அறதரித்ததும்பியாளுரை, கந்தமலைசசங



ஸ்ரீ கைலையிற் பார்ப்பதிசேசுயரில் அணிந்திடைதநாயிற் றவளாண்மாயிற் றேன்றி சங்கிலிநாச்சியாரெ னாத்திருநாமம்

கிலியாதமமை = வாசனைகட்டுமமலாமாலையெழுத்தச்சங்கிலிநாச்சியாரை; காநல்ம
 மைபுணரவந்தபருவமாதலால் = விருப்போடுகூடிய திருமணஞ்செய்வதற்கு நேரிட்ட
 பருவமுடைமையால், வகுத்தநன்மைவழுவாத முநதைவீதியால் வந்தது = நியமித்த
 நிலைமையினின்றும்வழுவாத பழைய உழுமுறைமையால் திருவொற்றியூருக கெழுந்தரு
 ளி, ஒருநாள்முதலவாகோயிவாட்டிபுத்தாரா = ஒருநினைம சிவபிரான்திருக்கோயிவாட்
 சென்றா —எ-று இப்பழுவாறுவகுளகம் (உஉச)

அண்டாபெருமானநணராயாண்டநம்பியங்குணரைப
 பண்டைமுறைமையாறபணிநதுபாடிபபரவிபபுறமபோந்த
 தொண்டுசெய்வார்திருத்தொழிலகங்கண்டுதொழுதுசெல்கின்றா
 புண்டரீகத்தடநிகாபூநதிருமண்டபத்தினுடபுருத்தாரா

(இ-ள) அண்டாபெருமானநணராயாண்டநம்பி = சிவபிரான மறையவாடி
 வாயவந்ததுதடுத்தாட்கொண்ட நம்பியாரா, அங்குணரைப்பண்டைமுறைமையாறபணி
 நது = படம்பக்கநாடசுரைத நாம்வணங்குமுறைமையடிவணங்கி, பாடிபபரவிபுறம்
 டொந்து = திருப்பதியாடித்துதிசெய்து புறமடையெழுந்தருளி, தொண்டுசெய்வார்
 திருத்தொழிலகங்கண்டு = தொண்டுசெய்கின்ற அடியார்களது திருத்தொண்டகளைக்
 கண்டு, தொழுதுசெல்கின்றா = அவரைவணங்கிச்செல்கின்றவா, புண்டரீகத்தடநிகா =
 தாமரைமலாவாவிபோலும், ஐந்திருமண்டபத்தினுடபுருத்தாரா = திருமலைமண்டபத்
 தினுள்ளெழுந்தருளிநா —எ-று (உஉடு)

அன்புநாராவஞ்செழுத்தருளுக்தொடுக்கவலாதொடுத்தே
 யென்புளஞருக்குமடியாரைத்தொழுதுநீங்கிவேறிடசது
 முன்புபோலத்திரைநீக்கிமுதலவாசாததும்பணிகொடுத்து
 மினபோனமறையுஞ்சங்கிலியாராதம்மைவீதியாறகண்ணுறறா

(இ-ள்) அன்புளஞருக்குமடியாரைத்தொழுதுநீங்கி = எனபினையும் உள்ளே
 யுருக்கத்தக்கபேரன்புடைய அடியவாங்களைவணங்கி அங்குகந்து, வேறிடசது அன்புநாரா
 வஞ்செழுத்தருளுக்தொடுக்கவலாதொடுத்தது = அம்மண்டபத்தின் வேறேரிடத்திலிரு
 நதுகொண்டு அன்பேநாராகத் திருவைந்தெழுத்தையும் மனசானது மானசீகமாகத்தொ
 டிக்கப் புறம்பேமலவைக்கட்டி, முன்புபோலத்திரைநீக்கிமுதலவாசாததும்பணிகொடுத்
 து = வழக்கம்போலத் திரையைஒதுக்கிச் சிவபிரானநீக்குக்சொள்ளும் அததிருமலை
 யைக் கொடுத்தது, மினபோனமறையுஞ்சங்கிலியாராதம்மை வீதியாறகண்ணுறறா = மி
 னனைப்போலப் பினனும் அததினைக்குளமறையும் சங்கிலிநாச்சியாரை ஊழவசத்தற
 கண்டாரா —எ-று ஏ-அசை. (உஉஊ)

கோவாமுத்துஞ்சருமபேறுக்கொழுமென்முகையும்னையாரைச
 சேவாக்கொடியார்திருத்தொண்டாகண்டபோதுசிரதைநிறை
 காவாதவர்பாறபோய்விழத்தம்பாறகாமனாதுரநத
 பூவாளிகள்வந்தறவிழத்தரியார்புறமேபோசுதூரைப்பாரா.

(இ-ள்) கோவாமுத்துஞ்சருமபேறுக்கொழுமென்முகையும்னையாரை = தோ
 ளாதமுத்தையும் வண்டுவிழாத கொழுவியமிருதுவான மலாமுகையையுமொத்த சங்கிலி

நாசசியானா, சேவார்கொடியாரா திருத்தொண்டாகண்டபோது = இடபகொடியையுடைய சிவபிரான் திருத்தொண்டராகிய நமபியாநூரர்கணனுற்றதொழுது, சிந்தைநிறைகாவாதவாடம்போயவீழும்மனமானது நிறையைப்பேணுது அச்சங்கிலியாரிடத்துச் சென்றுவிழ, தம்பாறகாமனா தூரநத பூவாளிகளவநதுறவீழும் தமமிடத்துக் காமன செலுத்தியமலர்வாளிசள வந்துவிழ, தரியார்புறமேபோருரைப்பாரா = ஆற்றாராய்மண்டபத்திரகுப்புறம்பே வந்துசொல்லுவாரா —எ-று (உஉஎ)

நிறையென்பது தமமனம் இவ்வாறுநிறைகவெனத நாயவைத்தவாறு நிறை வி காரமின்றியவுள்ளம் விகாரப்படுதலால் அமமயக்கமே சிந்தையுட டசீலயும் உணவுநீக்கமும அசதியும்வினைக்கவும மலர்வாளிகள அவற்றை வினைக்குமென்பது உபசாரம்


இன்னபரிசென்றறிவரிதாலீங்ககோமருங்குதிரைககு ளளாற பொன்னுமணியுமலாநதவொளியமுதிலளாவிப்புதியமதி தன்னுணர்மையாற்குழைத்துசசமைத்தமின்னுககொடிபோலவாளென்னையுள்ள நதிரிசித்தாளயாரகொலென்றங்கியமபுதலும்.

(இ-எ.) இன்னபரிசென்றறிவரிது = இது இவ்வாறு நிகழ்ந்ததென்று என்றொலறிதல்கூடாது, ராங்கோர்மருங்குதிரைககுள்ளால் = இவ்வாலயத்தினோமருங்கு கடடியதிசைககுள்ளில், பொன்னுமணியுமலாநதவொளியமுதிலளாவி = பொன்னிடத்தும் மணியிடத்தும் கலந்திருக்குடனினையுமுட்தோடுகலந்த, புதியமதினனுணர்மையாற்குழைத்து = புதிதானசந்திரனுளிருக்கின்ற தடபத்தோடுசோதது, சமைத்தமின்னுககொடிபோலவாள = அமைத்தஒருமின்னுககொடியை யொத்தவள, என்னையுள்ளநதிரிசித்தாள = என்னெனமம்வேறுபடச்செயவித்தாள, யாரகொலென்றங்கியமபுதலும் = இவளயாளெனது அவவிடத்துச்சொல்லவும —எ-று. ஆல-அசை. (உஉஅ)

பொன் மணி இவைகளிடத்திருக்கும் ஒளியும் தீயினகுணமாயவெள்ளொளியாதலானும், அமுத்ததின்கணுள்ள ஒளி சலத்தின்கணுள்ளவெள்ளொளியாயிருத்தலானும் அவ்விரண்டையுமொருங்குசோத்தால் வேறோ தவயவொளிவினையுமாதவின பொன்னுமணியுமலாந்தவொளியமுதிலளாவியென்றும், மதிக்கணுள்ள ஒளியும் அமுத்ததால் மூடப்பட்ட தீயினொளியாகவின அதைச்சோத்துக் குழைத்தென்றுங்கூறினா. இதனால் இம்மின்னுககொடி வெமமைக்கமின்னுககொடிபோலாது சமமானதடபமும் ஒளியுமுள்ளதென்பதுகருத்து. அமுதில - அமுதோடு நீர்மையால் - நீர்மையோடு

அருகுநின்றாவிளம்புவாரவாதாநங்கைசநகிலியாரா பெருகுநதவத்தாலீசாபணிபேணுககன்னியாரெனன விருவராலிப்பிறவியையெமபெருமானருளாலெய்துவித்தாராமருவும்பரவையொருத்திரிவணமறறையவளாமெனமருண்டாரா.

(இ-எ) அருகுநின்றாவிளம்புவார் = அருகிலநின்ற அடியார்கள சொல்லுவாரா; அவாதாநங்கைசங்கிலியாரா = அவாசங்கிலிநாசசியார், பெருகுநதவத்தாலீசாபணிபேணுககன்னியாரெனன = சிவபிரான் திருப்பணியைப்பெருநதவத்தாற செய்யும் கன்னிகையென்றுசொல்ல, இருவராலிப்பிறவியையெமபெருமானருளாலெய்துவித்தாரா = சிவபிரான் தங்கிருவருளினால் இம்மாளிடப்பிறவியைக் கடவினி அளிந்திதையெனும் இரு



சங்கிலியார் தொடுத்தமாலையை பெருமானுக்குச்சாற்ற தினாரையநீக்கிவளிக்க சுந்தரர் கண்டித்தனோண்டது.

வர்பொருட்டு அடைவிததார; மருவும்பரவையொருத்தி = அவ்வீருவரிஸ்யுமியில் அவத
ரித்தபரவையொருத்தி; இவன்மற்றையவளாமெனமருண்டார் = இவள அனிந்திதை
யென்று சொல்லியங்கினார்.—எ-று. (உஉக)

மின்னாசடையார் தமக்காளாம்விதியாலவாழுமெனவருத்தித்
தனராருளால்வருமபேறு தவததாலனையாவகைத்தித்தே
யெனராருயிருமெழின்மலருங்கூடப்பிணைக்குமிவடனனைப
பொன்னாரித்திமுடியாராபாறபெறுவேனென்று போய்ப்புக்கார.

(இ-ள) மின்னாசடையார் தமக்காளாம்விதியால் = மினபோலும்நிறந்தகைய
சடைமுடியையுடைய சிவபிரானுக்கு அடியையாகினதமுறைமையால், வாழுமென
வருத்தி = வாழ்கின்றஎன்னை வருந்தச்செய்து, தனராருளால்வருமபேறு = சிவபிரா
னதிருவருளினால் அடையும்பேற்றை, தவததாலனையாவகைத்தித்து = தவததாரணமாக
நானடையாமல் தடைசெய்து, எனாருயிருமெழின்மலருங்கூடப்பிணைக்குமிவடன்
னை, = எனனுடையஉயிரையும் அழகியமலரையுஞ்சேர ஒருங்குபிணைக்கின்ற இடமென
னை, பொன்னாரித்திமுடியாராபாறபெறுவேனென்று = பொன்னிறந்தகைய கொன்றை
மலாமாலையத்தரித்தமுடியையுடைய அச்சிவபிரானிடத்துப் பெற்றுக்கொளவேனெ
ன்று, போய்ப்புக்கார = ஆலயத்திசென்றார் —எ-று. (உஉஃ)

மலாமேலயனுநெடுமாலும்வானுநிலனாகினைத்ததியா
நிலவுமலருநதிருமுடியுநீடுங்கழலுமுடையாரை
யுலகமெல்லாநதாமுடையாராயுமொறியூர்மாநத
விலகுசோதிப்பரம்பொருளை யிறைஞ்சி முன்னின்றேகதுவார.

(இ-ள) மலாமேலயனுநெடுமாலும் = மலரின்கணவாமுப்பிரமஜய திருடா
லும்; வானுநிலனாகினைத்ததியா = வினையும மனனையும் ஈனையுநிபாநத, நிலவுமல
ருந்திருமுடியுநீடுங்கழலுமுடையாரை = இளம்பிறைவாமூந்திருமுடியையும் நீண்ட
திருவடிபையுமடையவரும், உலகமெல்லாநதாமுடையாராயு = எல்லா உலகமும் தம்
க்குடைமையாயுள்ளாராயும், ஒறியூர்மாநத இலகுசோதிப்பரம்பொருளை = திருவொ
றியூரின் கண் வாமும் ஒளிவடிவானபரம்பொருளுமாகிய சிவபெருமானை, இறைஞ்சி
முன்னின்றேகதுவார் = வணங்கித்திருமுன்னின்று துதிப்பாராயினார் —எ-று ()

ஒற்றியாகவைக்கப்படும் ஊரெனவும் பொருளபதிநவின் இவகவனங்குறிஞர்.

மங்கையொருபான்மகிழநததுவுமனநிமணிநீண்முடியின்கட்
கவகைதன்னைக்கரநதருளுநகாதலுடையீரடியேனுச
கிங்குதமக்குத்திருமால்தொடுத்தெனுள் எத்தொடையவிழ்தத
திங்கள்வதனசசங்கிவியைத்தநதெனவருத்தநீருமென.

(இ-ள.) மங்கையொருபான் மகிழ்ந்ததுவுமன்றி = உமாதேவியை ஒருசுற்றில்
விரும்பிவைத்ததேயன்றி; மணிநீண்முடியின்கட்கவகைதனை = அழகியநீண்டதிருமு
டியினிடத்துக்கவகையானையும், கரநதருளுநகாதலுடையீர் = மறைத்துவைத்திருமு
விரும்புடையீர், அடியேனுக்கு = அடியேனுக்கு, இங்குதமக்குத்திருமால்தொடுத்தது =

ஈணடுமக்குத்திருடாலையைத்தொடுத்து, என்னுள்ளதொடையவிழாதது=எனதுள்ளத் தின் பிணிப்பையவிழத்துவிட்ட, திருகளவதனச் சங்கிலியைத்தந்தது=மதிபோலும்தட பமான மூகத்தையுடைய சங்கிலியை மணருசெய்துகொடுத்தது, எனவருத்தந்தீருமென =எனதுயரத்தைநீக்கியருளுமென்று —எ-று (உ.௩.௨)

அண்ணலார்முன்பலவுமவர நியவுணர்த்திப்பற்றத்தணைந்தே யெண்ணமெல்லாமுமசுகடிமையாமாறெண்ணுமென்னெஞ்சிற றிண்ணமெல்லாமுடைவித்தாளசெய்வதொன்றுமறியேனயான மண்ணிலாமினனொளிரப்பவளசசடையீரருளுமெனத்தளாவாரா.

(இ-ள்) அண்ணலார்முன்பலவுமவர நியவுணர்த்தி = சிவபிரான்திருமுன்னே இவ்வாறுபலமாற்றங்களையும் அவரநியுமபடி விண்ணப்பித்தது, புறத்தணைந்து=ஆலயத் தின்புறம்பேவந்து; எண்ணமெல்லாமுமசுகடிமையாமாறெண்ணுமென்னெஞ்சில = எ னகருத்துமுழுதும் உமக்குஅடிமையாக இருக்கவேண்டுமென்றுகருதும் எனதுள்ளத் தில, திண்ணமெல்லாமுடைவித்தாள = திடமுழுதும் உடைய செய்தாள, செய்வ தொன்றுமறியேனயான்=மேறசெய்வதொன்றையும் யான அறியாட்டேன, தளாணி லாமின்னொளிரப்பவளசசடையீர = தண்ணிலாவையணிந்த மின்போலவிளங்கும் பவ ளநிறமான சடைமுடியையுடையவரே, அருளுமெனத்தளாவாரா = திருவருள் செய்யு மென்று வருந்துவாராயினா —எ-று (உ.௩.௩)

மதிவாண்முடியாமகிழகோபிறப்புறத்தோமருங்குவநதிருப்பக கதிரோன்மேலைக்கடலகாணமலைக்கடலைக்கண்டயாவாரா முதிராமுலையாதமமைமணம்புணாககவேண்டிமுளரிவளை ரிதியானண்பாதமகருளுநண்பானினைநதுரினைநதழிய

(இ-ள்) 'மதிவாண்முடியாமகிழகோபிறப்புறத்து = இளம்பிறைவாமும் திருமு டியையுடையசிவபிரான விற்றிருந்தருளுநதிருக்கோயிலின் புறத்து, ஓர் பருங்குவநதி ருப்ப = ஓரிடத்து நம்பியாரூராவநிருக்க, கதிரோன்மேலைக்கடலகாண = சூரியன் மேலைக்கடலில் மறைய, மலைக்கடலைக்கண்டயாவாரா=மலைக்காலமாகிய கடலைக்கண்டு வருந்துகின்றவராய, முதிராமுலையாதமமை=இளமுலையையுடையசங்கிலியாசசிப்பாரை, மணம்புணர்க்கவேண்டி = மணம்புரிவிக்கவிரும்பி, முளரிவளைந்தியானண்பாதமகசுரு ளுநண்பால்=சங்ககிதிபுதுமநிதியென்னும் இருந்தியையுடைய குபேரனுக்குத்தோழ ராகிய சிவபிரான தமக்குமருளிச்செய்த தோழமையால், நினைந்து நினைந்தழிய=அடபெ ருமான நினைந்து நினைந்துவருந்த —எ-று (உ.௩.௪)

உம்பருயயவுலகுயயவொலவேலைவிடமுண்ட தம்பிரானாவன்றொண்டாதமபாலையநிசசங்கிலியை பிம்பருலகிலயாவருக்குமெய்தவொண்ணாவிருந்தவததுக கொம்பையுனக்குத்தருகினரோடுகொண்டகவலையொழிகென்ன.

(இ-ள்) உம்பருயயவுலகுயய=தேவர்களபிழக்க உலகத்தாரீடேற, ஒலவேலை விடமுண்டதம்பிரானா = ஒலிநங்கிப்பாறகடலில் உதிந்தவிடத்தை யமுதுசெய்த

ஆன்மநாயகராகிய சிவபெருமான்; வனறெண்டர் தம்பாலையது = நம்பியாரூரபால
 கண்ணி; இம்பருலகிலயாவருக்குமெய்தவொண்ணு = இவ்வுலகில எத்தன்மையருக்கும்
 அடையமுடியாத; இருந்தவத்துக்கொம்பைச்சங்கிலியை = உயர்ந்தவத்தையுடைய
 பூங்கொம்பையொத்தச்சங்கிலியை, உனக்குத்தருகின்றேன்கொண்டகவலையொழியென்
 ன=நினைகு அளிச்சினறேம் நீ உட்கொண்டதுன்பத்தை ஒழிவாயாக என்றுபணித்த
 ழும்-எ-று. (உரு)

விடம் அருந்தாவழி எவரும்பிழைத்திலரென்பார் “உம்பருயயவுலகுப்பயவோல
 வேலைவிடமுண்டதமபிரானா” எனவும், அவனையெய்தற்குரிய அத்துனைத்தவமுடைய
 வர் இவ்வுலகிலிலரென்பார் “இம்பருலகிலயாவருக்குமெய்தவொண்ணுவிரந்தவத்துக்
 கொம்பு” எனவும், நீ அவனை அணைத்தற்குரிய அருந்தவமுடையென்பார் “உனக்குத்
 தருகின்றேம்” எனவுகூறினார். உம்பையொழிசிறப்பின்கணினற்றழ்ந்தும்மை.

ஆன்றுவெண்ணெயநல வூரிலவலியவாண்டுக்கொண்டருளி
 யொன்றுமறியாநாயேனுக்குறுதியளித்திருயிர்காக்க
 வின்றுவிவளைமணம்புணர்ககவேனறுநினதீரென்போற்றி
 மன்றனமலாசசேவடியிணைக்கீழ்வணங்குமகிழநதாராவன்றெண்டர்.

(இ-ள்) ஆன்றுவெண்ணெய்நல்லூரில் வலியவாண்டுக்கொண்டருளி = அந்நா
 ளிலே திருவெண்ணெய்நல்லூரில் வலியவந்து தடுத்தாட்கொண்டருளி, ஒன்றுமறியா
 நாயேனுக்குறுதியளித்தீர் = யாதொன்றுமறியாத எளியேனுக்கு உணமைநிலையைத் தந
 தருளினீர், உயிர்காகவின்றுமிவளைமணம்புணர்கக = எனையிரைக்காததற்கு இந்நாளி
 ழும் இச்சங்கிலியாரை மணம்புரிய, ஏன்றுநின்றொன்போற்றி = உடன்பட்டுநின்றீர்
 எனக்கென்குறை எனகூறுதித்து, மன்றனமவர்சசேவடியிணைக்கீழ் = மணங்கமமும் மலர்
 போலும் சிவந்ததிருவடியிணையின்மீழ, வணங்குமகிழநதாராவன்றெண்டர் = நமஸ்கரிந
 துக்களித்தார் நம்பியாரூரர்—எ-று. (உரு)

ஒன்றுமென்னும்உயமை இழிவுசிறப்பு ஏன்று-நிறல. தமக்கேகடமையாக
 மேற்கொள்ளல. எனக்கென்குறை என்பது இசையெச்சம்.

ஆண்டுகொண்டவநதணரை வருச்சருளிக்கருணையின
 னீண்டகங்குலயாமததுநீங்கிவானினிற்றைமதியந
 தீண்டுகனனிமாடத்துசசென்று திகழ்சங்கிலியாராந
 தூண்டிசோதிவிளக்கணையார்தம்பாறகனவிற்றேன்றினார்.

(இ-ள்) ஆண்டுகொண்டவநதணரை வருச்சருளி = தடுத்தாட்கொண்ட தம்பிரா
 ணர் நம்பியாரூரருக்கு இவ்வாரருளி, நருணையினீண்டகங்குலயாமததுநீங்கி = அருளி
 னை இரவியையாமதது அங்குநின்றமெழுநதருளி, வானினிற்றைமதியந தீண்டுகனனிமா
 டத்துசசென்று = வானின்கணுள்ள பூண்சநதிரன் தொடுகின்ற உயர்ந்த கன்னிமாடத்
 திறபோய்; திகழ்சங்கிலியாராம் = விளங்காநின்றசங்கிலியாசரியாரெனலும், தூண்டு
 சோதிவிளக்கணையார்தம்பால் = தூண்டிய ஒளியிணையுடைய விளக்குப்போலும் தோற்ற
 முடைய அவரிடத்து; கனவிற்றேன்றினார் = உனவிலவெளிப்பட்டார்-எ-று. (உரு)

புறவொளியால் அகற்றுதற்கரிய அகவிருளையும் அகற்றிநம்பாராகலின் விளக
 கையும் தூண்டிச்சோதியையுடைய அணையா என மாற்றிப்பொருள்கொள்ள லுடொன்று

தோற்றம்பொழுதிற்சங்கிலியார்தொழுதுவீழூந்நுபரவசமாயாற்றவன்புபொங்கியெழுந்தடியேனுயயவெழுந்தருளும் பேறறுக்கென்யான்செயவதெனபபெரியகருணைபொழிநதனைய நீறறுக்கோலவேதியருநேர்நினரருளிச்செயுகின்றா.

(இ-ள்.) தோற்றம்பொழுதிற்சங்கிலியார்தொழுதுவீழூந்நுபரவசமாய்வெளிபபெம்மொழுது சங்கிலிநாச்சியார் விழுந்துபணிந்து அவசமாகி, ஆற்றவன்புபொங்கியெழுந்துமிக்கவும் அன்புமேற்கொண்டெழுந்து, அடியேனுய்யவெழுந்தருளும்பேற்றுக்கு=அடியேன் உய்யும்படியெழுந்தருளிய பெருமைக்கு, எனயானசெயவதெனயாது யான்செய்வது என்றாகுற, பெரியகருணைபொழிநதனையநீறறுக்கோலவேதியரு உமிக்ககிருபையானது உண்ணின்றமிகுறதுவழிந்தாற்போலும் திருநீறறுக்கோலதைதயுடைய சிவபிரானும்; நேர்நின்றருளிச்செய்கின்றார்=அவரெதிநேர்நின்று அருளிச்செய்வாராயினா-எ-று. (உ-அ)

அருளை வெண்ணிறத்தாகக்கூறுதல ஆனரோவழககாமலின் உண்ணிறைறது பெருகிய திருவருட்பெருக்காகத் திருநீறறை உபசரித்தார்.

சாருநதவத்துசசங்கிலிகேள்சாலவெனபாலனபுடையான் மேருவனாயின்மேம்பட்டதவததான்வெண்ணெயரலலூரி லியாருமறியயானாளுவுரியானுன்னையெனையிரநதான வாகொண்முலையாயிரீயவனைமணத்தாலனைவாயமகிழ்நதென்றா.

(இ-ள்) சாருநதவத்துச்சங்கிலிகேள் = அடையுநதவதையுடைய சங்கிலியே கேட்பாயாக; சாலவெனபாலனபுடையான்=பெரிதம நயமிடதது அனபுடையவன், மேருவனாயின்மேம்பட்டதவத்தான்=மேருமுலையினும் மேன்மையுறற தவதையுடையவன், வெண்ணெய்ரலலூரிலயாருமறியயானாளுவுரியான்=திருவெண்ணெயரலலூரில யாவருமுணரும்படியாம ததிததாடகொள்ளவுரிகையுறறவன், உனனைபெனையிரநதான =உனனை (சத்தனசகுமணஞ்செயதுசொடுக்கும்வண்ணம்) என்னையேணடினா; வாகொண்முலையாய் = கச்சணிர்த்ததனங்கனையுடையபெண்ணை, நீயவனைமணத்தானபகிழ்ந்தனைவாபென்றார்=நீ அவ்வன்றெண்டனை மணஞ்செய்து மகிழ்நததைவாபென்று அருளிச்செய்தார்-எ-று. (உ-க)

சலியாமபெருமைமுதலியசாலபுடையதாடத் தனனையடைநதபொருளைத தன மயமாக்கும் மேருவினுஞ்சிறந்த தவத்தினனென்பா “மேருவனாயின்மேம்பட்டதவத்தான்” எனவும், ஏனைத்தொண்டர்போலக கொள்ளறகவென்பா “யாருமறியயானாளுவுரியான்” எனவும், அம்மேருமுலையினும் மிகுறற்றமாகும் சலியாநிலைமையாநதிருதது ம் நின்னாற்சலித்தலுண்டாயிறறென்பா “உன்னையெனையிரநதான” எனவும், இது மறுக்கறபாலதனறென்பார் “மகிழ்நதனைவாய்” எனவுகூறினாரென்க

ஆதிதேவர்முன்னினறங்கருளிச்செய்தபொழுதின்கண் மாதார்சங்கிலியாருமாலுமபனுமறீவரிய சீதமலர்த்தாமரையடிக்கீழ்ச்சேர்நதுவீழூநதுசெநின்று வேதமுதல்வர்முன்னடிக்கமெயதித்தொழுதுவிளம்புவார்.

(இ-ள்) ஆதிதேவர்முன்னின்றருளிச்செய்தபொழுதின்கண் = அனைவர்க்கும் முதற்கடவுளாகிய சிவபிரான் அககனவில் எதிர்நின்று அருளிச்செய்தகூலத்தில், மாத

சார்சகலிவொரும=சகலிவொசசியாரும், மாலுமயனுமறிவரிய=திருமாலும் பிரமதேவரும தேடிஅறிதற்கரிய, சீதமலர்ந்தாமலாயடிகழிச்சேர்ந்தவீழ்ந்தசெநரினறு=தண்ணிய தாமரைபலாபோலும் சிவந்திருவடியின்கீழ் அணுகிவணங்கி எழுந்தரின்று; வேதமுதலவர்முன்னககெய்தித்தொழுதுவிளம்புவார் = சிவபிரான திருமுன்னே ஷ்ச்சத்தால நடுங்கி அஞ்சலிசெய்து அறிவிப்பாராயினர்-எ-று. (உசய)

அககு-அசை. ஆனமாக்கள அருமகதியடையுமாறு விதிவிலக்குகளை அருளிச்செய்த முதற்கடவுளென்பார் “வேதமுதல்வா” எனறா. வேதத்தாற் பிரதிபாதிக்கும் முதற்பொருளென்னலுமொன்று.

எம்பிரானேரீரருளிச்செய்தார்க்குரியேன்பானிமையோர் தம்பிரானேயருடலைமேற்கொண்டேன்றக்கனிதிமணத்தானமபியாநூரருககென்னைநலகியருளும்பொழுதிமையக்கொம்பினுகவகொண்டாகுகுகூறுநதிறமொன்றுளதென்பார்

(இ-ள்) எம்பிரானேரீரருளிச்செய்தார்க்குரியேன்பான் = எமதுபெருமானே தேவரீர் கட்டளையிடருளிய அவர்மணஞ்செய்தற்கு யான் உரியேன்; இமையோர் தம்பிரானேயருடலைமேற்கொண்டேன்=தேவரீரானே உமதுதிருவருளைச் சீரமேற்கொண்டேன், தகவிலிமணத்தால=எம்மரபிற்குஇயைந்தவிதியையுடைய திருமணச்சடங்கால,கம்பியாநூரருககென்னைநலகியருளும்பொழுது=நம்பியாநூரருக்கு அடியேனை மணஞ்செய்துகொடுக்காத திருவுளமாயின், இமையக்கொம்பினுகவகொண்டார்க்கு=பார்ப்பதியாரைத் திருமேனியின் ஓபாடித்திறகொண்ட வுமக்கு; கூறுந்திறமொன்றுளதென்பார் = அடியேன் விண்ணப்பஞ்செயற்பாலது ஒன்றுண்டென்று கூறுவாராயினர்-எ-று (உசக)

எமக்கேயன்றி இமையவர்க்கும்பிரானுயுள்ள தேவரீர்கட்டளையைச் சிறியேன்மறுத்தற்குரியேனெவென்பார் “ரீரருளிச்செய்தார்க்குரியேன் அருடலைமேற்கொண்டேன்” என்றாரெனக. “நலகியருளும்பொழுது” என்பது கொடுத்தருளத்திருவுளமாயினென்னுமபொருளபட உலகவழக்குப்பற்றிவந்தது

பின்னும்பின்னன்முடியாமுன்பெருகநாணித்தொழுதுரைப்பார் மன்னுநதிருவாரூரினகணவாதாபிகவுமகிழுவதுறைவ தென்னுநதன்மையறிநதருளுமெம்பிராட்டி திருமுலைதோய் மின்னுமபுரிநூலணிமார்பீரெனராகுன்றிவிளக்கணையார்.

(இ-ள்.) பின்னுமபின்னன்முடியார்முன்=மீண்டும் சடைமுடிபையுடைய சிவபிரான்திருமுன்னே; பெருகநாணித்தொழுதுரைப்பார்=மிகவும் நாணமடைந்து வணங்கிவிண்ணப்பிப்பார், எம்பிராட்டி திருமுலைதோய்=டார்வதியாருடைய திருமுலைகளைத்தோய்கின்ற; மின்னுமபுரிநூலணிமார்பீர்=ஒளிவீசும் முப்புரிநூலையணிந்த மாரபையுடையவரே; மன்னுந்திருவாரூரின்கணவர்மிகவுமகிழ்ந்துறைவது = நிலைபெற்றதிருவாரூரின்கண்ணே அத்தொண்டர் மிகவும் நேசித்துவாழ்வது; என்னுந்தன்மையறிந்தருளும்=என்னும நியல்பைச் சிந்தித்தருளும்; என்றார்குன்றிவிளக்கணையார்=என்றுவிண்ணப்பித்தார் ஒளிசுறையாதவிளக்கையொத்த சகலிவொசசியார்-எ-று (உசஉ)

தாம்-அசை. கற்புடைமகளிர் கணவாயிரிந்தவழிக் கலவரென்பது எய்பிராட் டி நீங்கப்பெறாத உமககு இனிதுவிளகருமென்பா “இமயாகொம்.பிஞ்சுக்கொண்டர்” எனவும், “எம்பிராட்டி.திருமுலைதோயமாபீர்” எனவும் சுட்டி, அவரியல்பை அழிக் தருளுமென் இசைத்தாரென்க.

வேறு

மற்றவர்தம்முரைகொண்டுவன்றெண்டாநிலைமையினை யொற்றிநகரமர்ந்தபிரானுணர்ந்தருளியுரைசெய்வா பொற்றொடியாயுனைபுகருதுபோகாமைக்கொருசபத மறறமுறுநிலைமையினாலவன்செய்வானெனவருளி.

(இ-எ) ஒற்றிநகரமர்ந்தபிரான் = ஆதிபிரியலவீற்றிருக்கும் அமலரானவர், அவர்தம்முரைகொண்டு=அச்சங்கிலிநாச்சியாரது வராத்தைபக்கேட்டருளி, வன்றெண்டாநிலைமையினையுணர்ந்தருளியுரைசெய்வார்=நம்பியாருரருடைய நிலைமையினை அறிந்தருளி அருளிச்செய்வார், பொற்றொடியாயற்றமுறுநிலைமையினால் = சங்கிலியே! பிரிவுநிகழாமென்று நீவருந்தும் இயலபினால்; உணையிகருதுபோகாமைக்கு = உணையி ரிந்தகலாமலிருப்பதற்கு, ஒருசபதமவன்செய்வானெனவருளி = ஒருசபதத்தை அவன் செய்துகொடுப்பானென்று அருளிச்செய்து-எ-று. (உச௩)

மற்று-அசை சபதமென்பது-இன்னவாறு செய்வெனென நிச்சயித்துக்கூறி, இங்கனஞ்செய்யாவிடில் இன்னவாறுவேனென்று வற்புறுத்தலாயினும், என்மு இன்ன வாறு செய்வெனென்பதுமாத்திரம் கொள்க. அச்சபதமசெய்யவேண்டிவதினமுயினும் அவன்பிரிவானென்று நீ அற்றமுறுநிலைமையினால் அவன்செய்வானென்றொன்க.

வேவ்னையதோளியார்பானின் றுமீண்டருளித தூயமனமகிழ்நறிருந்ததோழனாபாலணைநது நீயவளைமணம்புணருநிலையுரைத்தோமதறகவன்பா லாயதொருகுறையுன்னாலமைப்பதுளதென்றருளி.

(இ-எ) வேய்னையதோளியார்பானின் றுமீண்டருளி=மூங்கில்போலுந தோள உணையுடைய சங்கிலிநாச்சியாரிடத்தினின்றும் எழுந்தருளி, தூயமனமகிழ்ந்திருந்த தோழனார்பாலணைந்து=சுத்தமாகிய திருவுள்ளத்திலே களிகூர்ந்திருந்த சுந்தரமூர்த்தி நாயனாரிடஞ்சென்று, நீயவளைமணம்புணருநிலையுரைத்தோம்=நீ அச்சங்கிலியை மணஞ் செய்பும நிலைமையை அவளிடத்துக்கூறினோம், அதற்கவளபாலுன்னாலமைப்பதாய தொருகுறை = அம்மணத்திற்காக அவளிடத்தே உன்றாறசெயற்பாலதாகியதொரு குறை, உளதென்றருளி=உள்ளதென்று அருளிச்செய்து-எ-று (உச௪)

மகிழ்ச்சியாவது நமதுகாரியத்தை முடித்துக்கொண்டே வருவரென்னும் களி ப்பு. குறை-இன்றியமையாதது இதனை “வினைககண் வினைகெட லோம்பல் வினைக் குறை-நீர்ந்தாரிற் நீர்ந்தன் றுலகு.” என்னுநதிருக்குறளானுணர்க.

வன்றெண்டர்மனங்களித்துவணங்கியடியேன்செய்ய நின்றகுறையாதென்ன நீயவளைமணம்புணர்தற் கொன்றியுடனேநிகழ்வொருசபதமவண்முன்பு சென்றுகிடைத்திவவிரவேசெய்கவெனவருள்செய்தார்.

(இ-ள்.) வன்றொண்டர்மனக்களித்துணைக்கிணம்பியாரூரர் மனமகிழ்ந்து நமஸ்கரித்து; அடியேன்செய்யுநின்றகுறையாதென்ன = அடியேன் செயற்பாலதாகும் இன்னறியாமையாததொழில் யாதென்றுகேட்க; மீயவனைமணமுனா தற்கு = மீ அவனை மணஞ்செய்வதற்காக; ஒன்றியுடனே நிகழ்வதொருசபதம் = ஒருகைப்பாடுகடையாய்ப்பியரியாமலிருப்பதாகிய ஒருசபதத்தை, இவ்விரவேயவணமுன்புசென்றுகிடைத்து = இன்றிரவே அவன்முன்னே டோய அணுகி, செய்கவெனவருளசெய்தாரா = மீ செய்வாபாகவென்று அருளிச்செய்தாரா-எ-று. இம்முன்றும்குளகம். (உசடு)

எனசெய்தாலிதுமுடியுமதுசெய்வன்னானதற்கு மின்செய்தபுரிசடையீரருள்பெறுதலவேண்டுமென முன்செய்தமுறுவலுடன்முதலவரவர்முகநோக்கியுன்செய்கைதனக்கினியென்வேண்டிவதென்றுரைத்தாரூள

(இ-ள்.) என்செய்தாலிதுமுடியுமதுசெய்வல்யான் = எதுசெய்தால் இம்மணம்முடியுமோ அது யான்செய்வேன்; மின்செய்தபுரிசடையீர் = மின்போலும் விளங்குகின்ற முறுககுத்தக்கிய சடையையுடையவரே, அதற்கருள்பெறுதலவேண்டுமென = அவ்வாறு சபதஞ்செய்தற்கு உம்முடையதிருவருள் கிடைக்கவேண்டுமென்றுகூற; முதலவர்முன்செய்தமுறுவலுடன்வார்முகநோக்கி = சிவபிரான் கம்பியாரூரர்முன்னே செய்யப்பட்டஇளநகையோடு அவர்முகத்தைப்பார்த்து; உன்செய்கைதனக்கினியெனவேண்டிவதென்றுரைத்தாரூள = மீ சபதக்கூறுவதற்கு இனி எனன ஆகவேண்டுமென்று வினவியருள-எ-று. (உசகூ)

வம்பணிமென்முலையவர்க்குமனங்கொடுத்தவன்றொண்டர் நம்பரிவர்பிறபதியுநயந்தகொலஞ்சென்று கும்பிடவேகடவிவனுக்கி துணிலக்காமெனுறுகுறிப்பாற்றமபெருமான்நிருமுன்புதாம்வேண்டிவகுறையுரைப்பார்.

(இ-ள்.) வம்பணிமென்முலையவர்க்குமனங்கொடுத்தவன்றொண்டர் = கச்சணிகத மெல்லிய தனக்கையுடைய சங்கிவிநாசசியாருக்கு மனதைக்கொடுத்த கம்பியாரூரர்; கம்பரிவர்பிறபதியுநயந்தகொலம் = இப்பிரானார் பிறதிருப்பதிகளிலும் கொண்டருளியதிருக்கொலத்தை; சென்றுகும்பிடக்கடவேனுக்கு = போய்த்தரிசித்தற்குரியேனாகிய எனக்கு, இதுவிலக்காமெனுக்குறிப்பால = இச்சபதம் வழுவாகும் என்னுறுகுறிப்பிலை; தம்பெருமான்நிருமுன்பு = தம்முடைய தலைவர்திருமுன்னே; தாம்வேண்டுங்குறையுரைப்பார் = தாம் விரும்பியகுறையைச சாற்றுவார்-எ-று. இவ்விரண்டும்குளகம். (உசகூ)

பரமர்கொண்டருளிய திருக்கொலத்தைப் பலதலங்களினுஞ்சென்று பணியவேண்டியநமக்கு இச்சபதம் இடையூறுகுமென எண்ணி இசைப்பாரென்பதுகருத்து. ஏ-இசைநிறை.

சங்கரர்தாள்பணிந்திருநதுதமிழ்வேந்தர்மொழிகின்றார் மங்கையவடனைப்பிரியாவகைசபதஞ்செய்வதனுக்கங்கவளோடியான்வந்தாலப்பொழுதுகோயில்விடத் தங்குமிடந்திருமகிழ்க்கீழ்க்கொளவேண்டுமெனத்தாழ்ந்தார்.

(இ-ள்.) சங்கரர்தாள்பணிந்திருந்து = சிவபிரான் திருவடிக்கைவணங்கித் திருமுன்னிருந்து; தமிழ்வேந்தர்மொழிகின்றார் = கம்பியாரூரர் கவினுலார்; மங்கையவடனைப்

வாழ்க்கைக் காலம் நாயுடுப் பூரணம்

பிரிபாவலுக்குப் பதஞ்செய்வதற்குச் சங்கிலியை யான்பிரியா திருக்குமவண்ணம் சபதஞ் செய்ப்பொருட்டுச் சங்கிலியோடியான்வந்தான் அச்சங்கிலியாரோடு யான் உமதுசந் திக்கு அணுகினால், அப்பொழுதுகோயிலவிட அப்பொழுது திருக்கோயிலைபகன்று; தங்குமிடந் திருவகிழ்க்கீழ்க்கொளவேண்டுமெனத்தாழ்ந்தார் = வீற்றிருக்குமிடம் திரும கிழின்பீழாக்க கொளவேண்டுமென்று வணக்கினார்-எ-று. (உசஅ)

பணித்திரந்தென்றும்பாடம். சங்கரர்-சகஞ்செய்பவர். தமிழைவளர்த்தவரென் பார் "தமிழ்வேந்தர்" என்றார். விட்டுஎன்பது விடவெனத்திரிந்தது.

தம்பிரானரேழுமாவர்தாம்வேண்டிக்கொண்டருள வுமபரிசாயகருமதற்குடன்பாடுசெய்வாராய நம்பிநீசொன்னபடிநாஞ்செய்துமென்றருள வெம்பிரானேயரியதினியெனக்கென்னெனவேததி

(இ-ள்) தம்பிரானரேழுமாவர்தாம்வேண்டிக்கொண்டருள = நமபியாரூர் தாம் இவ்வாறு சிவபிரானைப் பிரார்த்திக்க, உம்பர்நாயகருமதற்குடன்பாடுசெய்வாராய் = தே வர்க்குமுதல்வராகிய சிவபிரானும் அவர்வேண்டுகோளுக்கு உடன்பட்டவர்போன்று; நம்பிநீசொன்னபடிநாஞ்செய்துமென்றருள = நம்பியே நீசொல்லிவாறு நாம்செய்வோ மென்று அருளிச்செய்ய, எம்பிரானேயரியதினியெனக்கென்னெனவேத்தி = அவர் எ.ம துபிரானே இனிமேல் எனக்கு அரியது யாடுதன்றுதுதித்த-எ-று. (உசக)

உடன்பாடுசெய்வாராயென்பது செய்யாமமேற்று, இதுல ஆதல் உவமவுருபு.

அஞ்சலிசென்னியின்மனையருளபெற்றுப்புறம்போதச் செஞ்சடையாரவாமாட்டுத்திருவிளையாட்டினைமகிழ்நதோ வஞ்சியிடைச்சங்கிலியார்வழியடிமைப்பெருமைபோ துஞ்சிருண்மீளவுமனைநதாரவர்க்குறுதிசொல்லுவார்.

(இ-ள்) அஞ்சலிசென்னியின்மன்னி = அஞ்சலியைச் சிரசின்மேல் நிலைபெற க்கொண்டு; அருள்பெற்றுப்புறம்போத = சிவபிரான்திருவருளைப்பெற்றுப் புறம்பேசெல் ல, செஞ்சடையாரவார்மாட்டுத்திருவிளையாட்டினைமகிழ்ந்தோ = சிவபிரானார் அவரிடத் தே ஓர் திருவிளையாட்டினைத் திருவுள்ளத்தடைத்தோ, வஞ்சியிடைச்சங்கிலியார்வழி யடிமைப்பெருமையோ = வல்லிசாதககொடியோலும் றுணுகியிடைபையுடைய சங் கிலிநாச்சியாரது பரம்பரைத்தொண்டின்சிறப்பே; அவர்க்குறுதிசொல்லுவார் = அச் சங்கிலிநாச்சியார்க்கு உறுதியை அறிவிப்பாராய், துஞ்சிருண்மீளவுமனைந்தார் = அந்நடு யாமத்திலே மீண்டும் அடைந்தார்-எ-று. இவ்விரண்டும் குளகம் (உருய)

நமபியாரூர்கொள்கைக்கு உடன்பட்டார்போன்றுமடித்துச் சங்கிலிநாச்சியா ருக்கு உறுதிசொல்ல அனைத்தமை ஒருதிருவிளையாடல்போலுமென்பார் "அவர் மாட் டித் திருவிளையாட்டினைமகிழ்ந்தோ" எனவும், அங்கனம் அனைத்தற்குக்காரணம் அந்நாச் சியாரது பரம்பரைத்தொண்டின் பெருமைபோலுமென்பார், "சங்கிலியாவழியடி மைப்பெருமையோ" எனவுகூறினார்.

சங்கிலியார்தம்மருங்குமுன்போல்க்கார்த்தகுனி நங்கையுனக்காரூரனயநதுகுருறக்கடவ

னக்குநமக்கெதிராசெய்யுமதற்குநீயிசையாதே
கொங்கலர்மூமகிழின்கீழக்கொளவதெனக்குறித்தருள.

(இ-ள்) சங்கிலியார்தம்மருககுமுள்போலச்சார்ந்தருளி = சங்கிலிநாச்சியாரிட
ந்து முன்டோலக் கனவிலெழுந்தருளி, நக்கையுனக்காரூரனயநதுகுளுக்கிடவன=நய
காய் நினைக்கு நம்பியாரூரன் விரும்பிச் சபதஞ்செய்துகொடுக்கக் கடவன, அங்கு நயக்
கெதிராசெய்யுமதற்குநீயிசையாது=அவன அங்கே உடனது சங்கிதிககெதிராசெய்யுமதற்கு
அதற்கு நீஉடன்படாமல், கொங்கலாபூமகிழின்கீழ்வாசனவிண்டலாகின்ற மலாககி
யுடைய திருமகிழின்கீழ்ச் செய்யப்பட்டி, கொளவென்குறித்தருள = கேட்பதென்று
குறிப்பித்தருள-எ-று ஏ. இசைசிறை. (உரு-)

மற்றவருகுகைகுவித்துமாஸயனுக்கறிவரிபீ
ரற்றமெனக்கருளபுரிந்தவதனிலடியேனாகப்
பெற்றதியானெனக்கண்களபெருநதாரைபொழிநிழிய
வெற்றிமழவிடையார்தஞ்சேவடிக்கீழ்மீழ்நதெழுந்தார.

(இ-ள்) அவருகுகைகுவித்து=அச்சங்கிலிநாச்சியாரும் அருசலிசெய்துவணங்கி,
மாலயனுக்கறிவரிபீ=திருநாலுக்கும் பிரமதேவருக்கும் தேடியறிய அரியீரே, அற்ற
மெனக்கருளபுரிந்தவதனில=இரக்கியந்தை எனக்கு இசைத்தருளினமையால், யானடி
யேனாகப்பெற்றதென = யான் உமக்கு வழியடிமையாகப்பெற்றது என்று, கண்கள
பொழிநதுபெருந்தாரையிழிய=கண்களாற்பொழியப்பட்டு மிக்க ஆனந்தபாவப்பட்டம்
வழிய, வெற்றிமழவிடையார்தஞ்சேவடிக்கீழ்மீழ்நதெழுந்தார்=வெற்றிதங்கிய இளமை
யாகிய இடபந்தையுடைய விமலரது திருவடிகளின்கீழ் வணங்கியெழுந்தார-எ-று. ௨)

இவ்விரண்டும் குளகம். மற்று அசை. தொழியடபட்டு என்னும் செய்பபாட்
டுவினை செய்வனையாய் நின்றது இவவுணமையைபுணர்ந்தாவழி வழித்தொண்டிடைய
ளென வழங்குதற்கு உரியவளாகேனென்பார, “அற்றமெனக்கருளபுரிந்தவதனிலடியே
னாகப்பெற்றதியான” என்றார் ஆனந்தகண்களாச்சொரிதலும் வணங்குதலும் சொப்ப
னதமுளவாகலின் இந்நவனங்குறினா

தையலார்தமக்கருளிசசடாமகுடரெழுந்தருள
வெய்தியபோததீசயததாலுணாந்தெழுந்தவவிரவினகட்
செய்யசடையாரருளின்றிறநினைந்தேகண்டியிலா
ரையமுடனருகுதுயிலசேடியரையணைந்தெழுப்பி

(இ-ள்) தையலார்தமக்குச்சடாமகுடரருளியெழுந்தருள = சங்கிலிநாச்சியார
தமக்குச் சிவபிரான இவ்வாறருளிசசெய்து எழுகருள; எய்தியபோது=சொப்பனம்
நிகழ்ந்தபொழுது, அதிசயத்தாலுணர்ந்தெழுந்தது = ஆச்சரியத்தால் வழித்தெழுந்து,
அவ்விரவின்கட. செய்யசடையாரருளின்றிறநினைந்துகண்டியிலார்=அவ்விரவிலே பரம
எழுந்தருளிப்பாலித்த திருவருளின்றிறந்ததைச் சிந்தித்து உறங்காராய், ஐயமுடன்=
இவ்வாறுநிகழ்ந்தது யாதென்று சந்தேகத்துடனே, அருகுதுயிலசேடியரையணைந்தெ
ழுப்பி=அருகேநித்திரைசெய்கின்ற பாக்கியரை அணுகி எழுப்பி-எ-று. (உருக.)

ஏ இசைசிறை கனவுஉடம்பிற்கு நனவுஉடம்பு வேறாகலின் இவ்வாறுநிகழ்ந
தது யாதென ஐயம் உண்டாயிறறென்க.

நீங்குதுழிற்பாங்கியர்க்குநீங்கலெழுத்தறியுமவர்
 தாங்கனவிலெழுந்தருளித்தமககருளிசெய்யததெலலாம்
 பாங்கறியமொழியவ்வர்பயத்தினுடனதிசயமுந
 தாங்கும்கிழ்ச்சியுமெயநசசங்கிவியாராதமைப்பணிநதார்

(இ-ள) துயில்கொடுக்கியர்க்கு = துயிலுணர்ந்ததோழியர்க்கு; நீங்கலெழுத்தறியுமவர் = திருவொற்றியூர் நீங்கலாகவேனற வரிப்பிளரதெழுதும் எழுத்தறியும்பெருமான், கனவிலெழுந்தருளித் தமக்கருளிச்செய்யததெலாம் = தமககுச் சொப்பனத்திலெழுந்தருளி அருளிச்செய்தமுறைமையெல்லாம், பாங்கறியமொழியுமமுறைமையாக அவரறியும்படி சங்கிலியார்கூற, அவர்பயத்திடனுடனதிசயமுநதாங்குமகிழ்ச்சியுமெய்த = அப்பாங்கியர்கள் அச்சததுடன் விம்மிந்நும் உட்கொண்ட உவகையும் அடைய, சங்கிலியாராதமைப்பணிநதார் = சங்கிலிநாச்சியாரை வணங்கினார்கள் - எ-று (உருச)

இவ்விரண்டும் குளகம் அவர்மாட்டுச்செழுவத திருவருடசெயலேநோக்கி அவர்பாலச்சமுந, அடபெருமான் அருளினிறித்தைநோக்கி அதிசயமும், இத்தகையருக்கு ஏவலுபரியப்பெற்றேமென்னும் சிந்தனையால் மகிழ்ச்சியும் ஒருகையதப்பெற்றனர் என்பார் “அவர்பயத்தினுடனதிசயமுநதாங்குமகிழ்ச்சியுமெய்த” என்றார்.

சேயிழையாரறிருப்பள்ளியெழுச்சிக்குமலாதொடுககுந
 தூயபணிப்பொழுதாகத்தொழிலுபரிவாருடனபோதக
 கோடிலின்முன்காலமதுவாகவேகுறித்தணநதா
 ராயசபதஞ்செய்யவரவுபார்த்தாரூரா.

(இ-ள) சேயிழையார் = செவ்விய ஆபரணத்தையணிந்த சங்கிலிநாச்சியார், திருப்பள்ளியெழுச்சிக்கு மலாதொடுககுநதூயபணிப்பொழுதாக = பெருமான்திருப்பள்ளியெழுச்சிக்கு மலாதொடுக்கும் செவ்விய திருத்தொண்டி வகுரிய விடியற்காலம் அணுகலும், தொழிலுபரிவாருடனபோத = அத்திருத்தொண்டைச்செய்யும் சேடியருடன் ஆலயத்திறகுச்செல்ல, ஆரூராயசபதஞ்செய்ய = நமபியாரூரா சிவபிரானருளியசபத்ததைச செய்தற்கு, அதுவேகாலமாககுறித்து = அதுவே காலமாகநிச்சயித்து, வரவுபாரத்துக்கோடிலின்முன்காலமதுவாகவேகுறித்தணநதார் = சங்கிலிநாச்சியாரைவை நோக்கிக்கொண்டு ஆலயத்தினமுன்னரணுகிரா - எ-று. ஏகாரம் பிரிநிலை (உருடு)

நின்றவரங்கெதிராவநநேரிழையாராதமமருநரு
 சென்றிணநதுதமபெருமானறிருவருளினிறிநவகூற
 மின்றியங்குதுணணிடையாராவிதியுடன்பாடெதிராவிளம்பா
 ரொன்றியநாடுமெடவாருடனெதுவகியுட்புகுநதார்

(இ-ள) நின்றவர் = அவ்வாலயத்தின்முன்னிணந நம்பியாரூரர், அக்கெதிராவநநேரிழையார் தம்மருங்குசென்றிணநது = அவவிடத்துத் தமமெதிரேவநத சங்கிலிநாச்சியார்பாலணுகி; தம்பெருமான்திருவருளினிறிநவகூற = தம்முதலவராகிய சிவபெருமான் திருவருளினவரலாற்றைசெப்பியருள்; மின்றியங்குதுணணிடையார் = மின்னும்மயங்கும் துண்ணியஇடையையுடைய சங்கிலிநாச்சியார்; விதியுடன்பாடெதிராவிளம்பார் = விதியாகியஉடன்படுதலும் எதிர்ப்புத்தலும் கூறாதவராய்; ஒன்றியநாடுமெட = தம்மிடத்துத்தங்கிய நாணத்தோடு; மடவாருடனெதுவகியுட்புகுநதார் = சேடியர்ஆழ ஒருபுடையொதுங்கி உள்ளேசென்றார் - எ-று. (உருக)

திருவருளின்றிறமாவது சபதஞ்செய்துகொடுக்கும்படி சிவபிரான் தமக்குக் கட்டளையிட்டது விதியுடன்பாட்டொடிகொண்டபாடமேல், விதிப்படி உடன்பட்டமையால் எதிர்மொழிகொடாராய் என்றுரைக்க

அங்கவாதமபின்சென்றவாநூரராயிழையீ
ரிங்குநான்பிரியாமையுமங்கிசையுமபடியியம்பத்
திங்கணமுடியாதிருமுன்போதுவீரொனசசெப்பச
சங்கிலியாகவரைபபககேட்டதாதியாமொழிவார்

(இ-ள) அவாதம்பின்சென்றவாநூரர்=அந்தச்சங்கிலியார்பின்னே தொடர்ந்து சென்ற நம்பியாநூரர், ஆயிழையீரிங்குநான்பிரியாமை=மகளிர்களே இவ்வூரில் நாண் உமமைப்பிரியாதிருத்தலை, உமங்கிசையுமபடியியம்ப=உமக்குப்பொருந்தும்படி சபதஞ் செய்ய,திங்கணமுடியாதிருமுன்போதுவீரொனசசெப்ப=சிவபிரான் திருமுன்னேநீவிர செல்லுவீரென்று கூற, சங்கிலியார்களவரைப்பககேட்டதாதியார்மொழிவார் = அன்றி ரவு சங்கிலிநாச்சியார் தாங்கணடகணவை அறிவிககககேட்ட சேடியா அவருக்கு உத் தரங்கூறுவார்-எ-று.

(உருஎ)

சங்கிலிநாச்சியாரை முனடி தனியேவிளிந்து விடைபெறாமையின் பின்பொது மையாக ஆயத்தோடு உடன்படுத்தி விளித்தனரெனக அங்கு. அசை.

எம்பெருமானிதற்காகவெழுந்தருளியிமையவாக
டம்பெருமான் நிருமுன்புசாறறுவதுதகாதென
நடபெருமான்வன்றொண்டாநாதாசெயலறியாதே
கொம்பனையியான்செயவதெங்கெனறுகூறுதலும்.

(இ-ள) எம்பெருமானிதற்காகவெழுந்தருளி=எம்பெருமானே இச்சபதத்திற காகந் தேவீரெழுந்தருளி, இமைபவர்கடம்பெருமானிறிருமுன்புசாறறுவதுதகாதென =தேவாதிபிராகிய சிவபிரான் திருமுன்னேகூறுவது தக்கத்தனறென்று சொல்ல, நம்பெருமான்வன்றொண்டர்=நம்பிரானாகிய நம்பியாநூரர், நாதர்செயலறியாது = சிவ பிரானிறிருவருளின்றிறத்ததை அறியாமல், கொம்பனையியான்செயவதெங்கெனறுகூறு தலும்=பூங்கொம்பைநிகாத்தபொலிவையுடையமகளிர்களே யாமசபதஞ்செய்வது எவ் விடத்தென்று கேட்டலும்-எ-று ஏ இசைநிறை

(உருஅ)

மாதரவாமகிழக்கீழேயமையுமெனமனமருளவா
ரீதலராகிலுமாகுமிவாரொனபடிமறுககி
னாதலினாலுடன்பட்டலேயமையுமென ததுணிநதாநிற
போதுவீரொனமகிழக்கீழவார்போதப்போயனைநதார

(இ-ள) மாதரவாமகிழக்கீழேயமையுமென=சேடியர்கள் மகிழின்கீழேசபதஞ் செயதாற்போதுமெனறுகூற,மனமருளவார=அதனால் மனங்கவல்கின்ற நம்பியாநூரர், இவர்களொனபடிமறுககி=இச்சேடியர் சொல்லியவாறதை யாம்மறுத்தால், மாதராகிலுமாகும்=இதுபழிமொழியானாலும் ஆகும், ஆதலினாலுடன்பட்டலேயமையுமென ததுணிநது=ஆதலால் அவாகூறியவாறு உடன்படுத்தலே பொருந்தாமெனநிச்சயித்து, ஆகிற்போதுவீரொன = இமமகிழின்கீழ்ச்சத்தியங்கேட்டல் உட்பகு உடன்பாடானால் எம்புடன்பெருவீரென்று, மகிழக்கீழவார்போதப்போயனைநதார=மகிழின்கீழ அவருஞ் செல்லத் தாமுஞ்சென்றார்-எ-று.

(உருஆ)

சிவபிரானே ஆலயத்திலிராது மகிழினிழிருக்கக் தாடிபிராததித்துக்கொண்டதை இவாநிந்தாராதலின் மறுகலில அலராகிலும் ஆகுமென்றும், அலராணல தாங்குறித்த மணம் தடைப்படுமொகலின உடன்படலேயெய்யுடென்றும் துணிகநனரெனக.

தாவாதபெருநதவத்துச்சங்கிலியாருங்காண
மூவாததிருமகிழைமுககாலும்வலமவநது
மேவாதிங்கியானகலேனெனநினறுவிளமபிரா
பூவார்தண்புனற்பொயகைமுனைப்பாடிப்புரவலனா.

(இ-ள்.) தாவாதபெருநதவதுசங்கிலியாருங்காண = குறைவில்லாத பெரிய தவத்தையுடைய சங்கிலிநாசகியாரும் (சேடியருங்) காண, மூவாததிருமகிழைமுககாலும்வலம்வந்து = அழிவில்லாததிருமகிழை மூன்றுதரமுங்குறையாது வலமவந்து; மேவாதிங்கியானகலேனெனநினறுவிளமபிரா = யான இங்கிராது நீங்கேனென்று (மகிழின்மீழ) நின்று சபதங்கூறினா, பூவாதண்புனற்பொயகை = மலாகளும் தடபமும் வாய்ந்த நீர்மலிந்த பொயகைக்குழந்த; முனைப்பாடிப்புரவலனா = திருமுனைப்பாடி நாட்டுத்தலைவராகிய நம்பியாரூரர் —எ-று. (உகூ)

உம்மைஇரண்டனுள் முந்தியது எதிரதுதழிஇயசசவுமமை, பிந்தியது முற்றம்மை. மூவாமை-தெய்வீகத்தால் முதிராமையுமா


மேவியசிராராமெய்ச்சபதவினைமுடிபபக்
காவியினோகண்ணுருங்கண்மிகமனங்கலங்கிப
பாவியேனிதுகண்டேனறமபிரான்பணியாலென
ருவிசோநதழிவாரங்கொருமருங்குமறைநதயாநதார

(இ-ள்) மேவியசிராரா = நிலைபெற்றபுகழையுடைய நம்பியாரூரர்; மெய்ச்சபதவினைமுடிப்ப = (சங்கிலிநாசகியாருக்கு உடமைபபிரியேனென்று) உண்மையாகச் சபதஞ்சொல்லிமுடிக்க, காவியினோகண்ணுருங்கண்டு = கருங்கருவீனடோலும் கரியகண்களையுடைய சங்கிலிநாசகியாரும் (அச்சபதவினையைக்) கண்டு, மிகமனங்கலங்கி = பெரிதும் மனக்கலக்கம் அடைந்து, தம்பிரான்பணியால் = சிவபிரான சொப்பனத்திற் பணித்தருளியவாறறால், பாவியேனிதுகண்டேனென்று = பாவியாகியயான இப்பொய்ச்சபதத்தைப்பார்த்தேனென்று, ஆவிசோநதழிவாரா = உயிசோநது வருநதுகின்றஅவா, அங்கொருமருங்குமறைநதயர்நதார = அங்கு ஒருபுறத்தொதுங்கித் துக்கித்தனா —எ-று. (உகக)

பெருமானசநிதியிலே ஒருவா துணிகது கூறும் பொய்ச்சபதத்தை நோக்குவது பெரும்பாவமென்பா “பாவியேன” எனவும், பரமகிட்டீயால் இது பாக்கநேர்நததென்பா “நம்பிரானடணியாலிதுகண்டேன” எனவும் கூறினார் ஆவிசோந்தழிதலாவது-துக்கமேலீட்டாற் செபலறவருநதல

திருநாவலூராளி தமமுடையசெயனமுற்றிப்
பொருநாகததுரிபுனைநதாரகோயிலினுட்புகுநதிறைஞ்சி
யருணைநதரவிருநதீசெயநவாறழுகிதென்ப
பெருநாமமெயித்தேத்திப்பெருமகிழ்ச்சியுடன்போநதார்

(இ-ள்) திருநாவலூராளி தம்முடையசெயனமுற்றி = நம்பியாரூரர் தாமசெயயவேண்டிய சபதவினையைமுடித்து, பொருநாகத்துரிபுனைநதார் = பொருகின்றயானேயின்



தோயை போர்த்திரானது; கோயிலினுட்புகுநிறைஞ்சி = திருக்கோயிலினுள்ளே செனதுவணங்கி, அருணாநந்தரவிருந்தீர் = திருவருளை தினமும அடியேனுக்குப்பா விகக இருந்தவரே, செய்வாறழகினை = தேவரீர்செய்தவகை அழகாக இருந்ததென்று; பெருநாமமெடுத்தேத்தி = பெரியதிருநாமங்களை எடுத்ததுதித்து, பெருமகிழ்ச்சியுடன போந்தாரா = பேராணந்தந்தோடு சென்றருளிஞா —எ-று (உகஉ)

அடியேன் வருவினும் வருவாநொழியினும் எனறும் அருள்செய்தற்கு உரிய ரென்பாரா “அருணாநந்தரவிருந்தீர்” எனவும், தமிழேனைப் புறக்கணித்து சங்கிலிடாற சார்ந்திரென்பாரா, “செய்வாறழகினை” எனவும் கூட விண்ணப்பித்து, இவ்வனம் இயற்றினும் கருத்துமுற்றவித்தமையின் பெருமகிழ்ச்சியுடன போந்தாரென்பதாம

வார்புனையும்வனமுலையாவனரெண்டாபோனதறபின ரார்புனையும்ணடபத்துத்தமமுடையபணிசெய்து கார்புனையும்ணிகண்டா செயல்கருத்திறகொண்டிறைஞ்சி யோபுனையும்கண்ணிமாடமபுகுந்தாரிருளபுலர.

(இ-ள்) வார்புனையும்வனமுலையா = கச்சணியும் அழகியதனங்களைபுடைய சவ கிலிராசியாரா; வனரெண்டாபோனதறபின = நம்பியாரூரா ஆலயத்திறகுசென்ற பின்பு, தார்புனையும்ணடபத்துத்தமமுடையபணிசெய்து = மாலையகடமெதிருமணடபத் தில் தாமசெய்யும் புண்புறதொண்டபுரிந்து, கார்புனையும்ணிகண்டாசெயல = கருநிறம் வாயந்த நீலகலாடபதையுடைய கடவுளின் திருவருளை, கருத்திறகொண்டிறைஞ்சி = திரு வுளளத்திற கொலையிணங்கி, வார்புனையும்கண்ணிமாடமிருளபுலரப்புகுந்தாரா = அழக மைந்த கண்ணிடாடத்தில விடியுயவேளையிறசென்றார். —எ-று (உகநூ)

அன்றிரவேயாதிபுரியொற்றிகொண்டாராடகொண்ட பொன்றிகமுழுவனவனரெண்டாபுரிந்தவினைமுடித்தருள நின்றபுகழத்திருவொற்றியூரிலவுதொண்டாககு மனறலவினைசெய்வதற்குமனவொளளவுணாததுவாரா.

(இ-ள்) அன்றிரவேயாதிபுரியொற்றிகொண்டாராடகொண்ட = அன்றிரவி லேயே ஆதிபுரியை ஒற்றியூராகக்கொண்ட அமலா தாம தடுத்தாட்கொண்ட, பொன் றிகமுழுவனவனரெண்டாபுரிந்தவினைமுடித்தருள = பொன்னாலவிளங்கும் ஆபரணங்க னைப்புனைந்த நம்பியாரூராவிரும்பியசெய்யை முடித்தருளபடி, நின்றபுகழத்திருவொற் றியூரிலவுதொண்டாககு = நிலைபெற்றபுகழையுடைய திருவொற்றியூரின் கண்ணேரிக மும அடியார்ககு; மனறலவினைசெய்வதற்கு = (அநநம்பியாரூரர்ககு)மணவினைமுடித்தற் பொருட்டு, மனவொளளவுணாததுவார = அவருள்ளத்திறகமைய உணாததுவாராயி ஞார் —எ-று இவ்விரண்டும் குளகம் (உகசு)

ஒற்றியூராகக்கொளருதலாவது அரசனிககிய இறையை “ஒற்றியூர்நீங்கலாக” என்றுவரிபிளந்தெழுதியுத்தமககுசொந்தமல்லாதுபோன்று ஒற்றியாகக்கொள்ளுதல். “ஒற்றியூரே லும்மதனது” என்னுந்நேவாரத்தானுமுணர்க. ஆதிபுரிஎன்பது தொன்று தொட்டபெயரும் ஒற்றியூரென்பது பின்வந்தபெயருமென்பது. அடியார் கருதிய வினையை அவர்கருதியவாறே முடிப்பவரென்பதுதோன்ற, “புரிந்தவினைமுடித்தருள வுணாததுவார” என்றார்

நம்பியாநூரனுக்குநங்கைசங்கிலிதன்னை
யிம்பர்நூலததிடைநம்மேவலி னுனமணவினைசெய
தும்பர்வாமூலகநியவளிபபீரேன நுணர் ததுதலுந
தம்பிரான்நிருத்தொண்டரருடலைமேற்கொண்டெழுவாரா

(இ-ள்) நம்பியாநூரனுக்குநங்கைசங்கிலிதன்னை = வனறொண ௨௨9௫ மன்கை
யருட்சிறந்த சங்கிலியை, இமபர்நூலததிடை = இவவுலகத்திலே, நமமேவலி னுன மண
வினைசெய்து = எம்மாணையால மணம்புரிவித்து, உமபர்வாமூலகநியவளி பீரேன்று
ணர்த்துதலும் = தேவருலகதியும்படி கொடுப்பீராகக் கவென்று சிவபிரான சொப்பனம்
அருளலும்; தம்பிரானநிருத்தொண்டரருடலைமேற்கொண்டெழுவாரா = சிவனடியாரா
கள்யாவரும் சிவபிரான்நிருஊச சிரமேற்கொண்டு துயிலுணாநாயிராயினா — ௭-று

மந்திரபூர்வமாக வானவரையும்மழைத்து அகநிசானுருட டாணிக்ரகணம்
செய்விப்பதாகலின் “உமபாவாமூலகநிய” என்றொணக


மண்ணிறைநதபெருஞ்செல்வததிருவொற்றியூமனனு
மெண்ணிறைநததிருத்தொண்டரெயிறப்பதியோருடனீண்டி
யுண்ணிறைநதமகிழ்ச்சியுடனுமபாபூமழைபொழியாக
கண்ணிறைநதபெருஞ்சிறப்பிறகலியாணஞ்செய்தளித்தாரா

(இ-ள்.) மண்ணிறைநதபெருஞ்செல்வததிருவொற்றியூர்மனனும் = நிலவுலகத்
திலே பெருஞ்செல்வமநிறைந்த திருவொற்றியூர்மனனகளைவேவாடும், எண்ணிறைந்த
திருத்தொண்டரெயிறப்பதியோருடனீண்டி = அளவிடந்தசிவனடியாராக அகநிருப்பதியி
லுள்ளாரோடுகலந்த, உண்ணிறைந்தமகிழ்ச்சியுடனுமபாபூமழைபொழிய = சித்தத்
திலேநிறைந்த பெருங்கனிப்புடனே தேவாகளமலர்மழைசொரிய, கண்ணிறைநத
பெருஞ்சிறப்பிற்கலியாணஞ்செய்தளித்தார் = கண்ணுககமைந்த மீக்கிடுப்புடன திரு
மணஞ்செய்துகொடுத்தார்கள் — ௭-று (௨௬௬)

பண்ணிகழ்பான்மையிறைபசுபதிதன்னருளாலே
வண்டமர்பூங்குழலாராமணமபுணாநதவனறொண்டா
புண்டாரிகத்தவளவனப்பைப்புறங்கண்டதூநலத்தைத
கண்டிகேட்டுண்டுபிதாத்தற்றமாநதிருநதாகாதலினால்.

(இ-ள்.) பண்ணிகழ்பான்மையிறைபசுபதிதன்னருளாலே = திருக்கயிலையில
முன்னாளிலேநிகழ்ந்த முறைப்படி சிவபிரான திருவருளால், வண்டமர்பூங்குழலாரை =
வண்டிகள்மொய்க்கும் மலர்களைசுருடிய கூந்தலையுடைய சங்கிலிநாச்சியாரை; மணம்
புணர்ந்தவனறொண்டர் = திருக்கலியாணஞ்செய்த நம்பியாநூரா, புண்டாரிகத்தவள
வனப்பைப்புறங்கண்டதூநலத்தை = திருமகளபாற்பெருகும் இனபததையும் தோற்கச்
செய்த செவ்விய இன்பத்தை, காத்தலிறைகண்டிகேட்டுண்டுபித்தற்றமுணர்ந்திருந்தார் =
விருப்பத்தினால் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் கலந்தும் ஐம்பொறிகளும் ஆர
அதுபவித்திருந்தார். — ௭-று. (௨௬௭)

எனவே இவற்றுக்கந்த இன்பத்திற்குத் திருமாந்துகரும் இன்பமும் இணையன்
றென்றபடி. உனப்பு ஈண்டு இன்பத்தின்மேற்று. ஐம்புலவிஷயங்களும் சத்தபரிசுரப
ரசுகந்தமயமாயிருத்தலின் ஒவ்வொன்றிற்கும் உணாசசிவெவ்வேறாதல்பற்றிப் பொது



வினையாக “உணர்ந்திருந்தார்” என்றார் அரிவையர்மாட்டு ஐயப்புவங்களும ஒருங்கமை தலை “கண்டுக்கேட்டுணையொத்துறறறியுமம்புலனு-மொண்டொடிசண்ணேயுள்” என் னுத்திருக்குறளானுந்தெளிக

யாழின்மொழியெழினமுறுவலிருகுழைமேறகடைபிறழு
மாழைவிழிவனமுலையாமணியலகுறறுரைபடிநது
வீழுமவாக்கிடைதோன்றிமிகுபுலவிப்புணாச்சிக்க
ணுழியாமொருகணந்தானவலுழியொருகணமாம

(இ-எ) யாழின்மொழியெழினமுறுவலையாழினதுஒசைடோலும் இனியெமொழிபையும் அழகியபறகையும், இருகுழைமேறகடைபிறழுமாழைவிழி=இருசாதுகளின மீதும் கடைப்பாலைபிறழ்ந்துசெல்லும் மாவடுவைப்போலும் கண்களையும், வனமுலை யார்=சந்தனக்கோலமெழுதிய தனங்கலையும்பெற்ற சுகநிலிகாச்சியாருடைய, மணியல குற்றுறைபடிநது=அழகியகடித்தந்தினமுழுக்கி, வீழுமவாக்கு=அதிலே அழுநதுகின்ற நடப்பாருருக்கு, இடைதோன்றிமிகுபுலவிப்புணாச்சிக்கண=இடையே உதித்து மிக்கு வருகின்ற புலவியினும் புணாச்சியினும் முறையே, ஊழியாமொருகணமவ்வுழியொரு கணமாம்=ஒருகணமஊழியாகும், அவலுழிஒருகணமாகும்.—எ-று. (உசுஅ)

காமவினையுடைய கடைப்போலுருவகித்தல ஆனரோவழககாசலின் அலகுலைத் துறையென்றார், அவலின்பத்தையனுபவித்தநீருரிய தானம் அதுவேயாகலின. வீழ்தல் விரும்பலுமாம் புலவியாவது இருவாடுகருசும் புணர்ச்சியிலவிரையாது புலகக்கருதிய வழி ஒருவரோடொருவா புலப்பது புணாச்சிக்கணவிரைந்தவழி புலகக்கருதின் அது இன்பம்பயவாமையின் ஒருகணநேரம் ஊழியாயும், புணாச்சியிலவிரைந்து புண ரப்புணர இனமிகுதலால் முனண்புணாச்சி புணராமையாகி மேலும் காலீட்டி ப்பை அவாவலின் ஊழியொருகணமாயும் தோன்றலால் “வீழுமவாக்கிடைதோன்றி மிகுபுலவிப்புணாச்சிக்க - ஊழியாமொருகணந்தானவலுழியொருகணமாம்” என்ற ரென்க. புணாச்சிக்கணவிரைந்தவழி புலவிலேண்டாமையை “திணைத்துணையுமடா மை வேண்டும் பனைத்துணையுட்காம நிறைய வரின்” என்னுத்திருக்குறளானும், மேலு மேலும் புணாச்சியை அவாவுதலை “அறிதோறறியாகும் கண்டறறற காமரு - செறி தோறுந் செயிழை மாட்டு” என்னுத்திருக்குறளானுந்தெளிக புலவிப்புணாச்சி-உம மைத்தொகை. புலவிக்கண் ஒருகணமுழியாம் புணாச்சிக்கண் அவலுழி ஒருகணமாம் எனஇயைதலின் இது முறைநிரலினை. தான். அசை.

இந்நிலையிற் பேரின்பமினிதமர்வாரிறையுறைய
மன்னுபுகழொற்றியூரதனின்மகிழ்சிறப்பிநாற
சென்னிமதிபுனைவாராதநிருப்பாதநொழுதிருநதார
முன்னியகாலங்கள்பலமுறைமையினால்வந்தகல.

(இ-ள்.) இந்நிலையிற் பேரின்பமினிதமாவாரா=இவ்வாறானநிலைமையோடு பேரின்ப பத்தை இனிதாகவிரும்பிவாழும் நடப்பியாரார், இறையுறையுமன்னுபுகழொற்றியூரத னில்=சிவபிரான்அமரும் நிலைபெற்றபுகழையுடைய திருவொற்றியூரினகண்; மகிழ்சிறப பினால்=சிறப்புவாய்ந்த மனமகிழ்ச்சியோடு; சென்னிமதிபுனைவாராதநிருப்பாதநொழு து=திருமுடியிலுள்ளப்பிறைமுடித்த சிவபெருமான் திருவடிக்கீற ஆலயத்திற்சென்று

வணங்கிக்கொண்டு, முன்னியசாலங்குளபலமுறைமையினால்வந்தகலவிருந்ததா = உன்னு
தற்குரியஉற்சவகாலங்கள பலவேறுபாட்டால் உற்றுநீங்க வந்திருக்கின்றார் —எ-று ()

ஒற்றிபூரணியினொழுது அகலஇருந்தகார எனதுயையும். காமவீன்பம் சிவஞா
னமில்லாதார்ஓது உரியஇன்பமாயுடீ, சிவஞானமுடையா உகுபு பேரின்பத்தோடியைந்த
சிவநின்பமாயுமிருந்தலிை “இருந்தியிடுபேரின்பமினிதமாவா” என்றார்.

பொங்குதமிழ்பொதியமலைபிறந்ததுபூஞ்சாந்தனத்தின்
கொங்கணை நதுகுளிர்சாரலிடைவளாந்தகொழுந்தென்ற
வங்கணையத்திருவாரூரணிவீதியமுநரவா
மங்கலநாளாவசந்தமென்றிகொண்டருளும்வகைநினைந்ததா

(இ-எ) பொங்குதமிழ்பொதியமலைபிறந்து = உயாந்தமிழமுடைய பொதி
யவரையின்கண உதித்து, பூஞ்சாந்தனத்தின்கொங்கணைந்து = பொலிவுதகைய சந்தன
மரத்தின் பணத்தோடுவிர்வி, குளிர்சாரலிடைவளாந்தகொழுந்தென்றல் = துணையி
யம்மலைச்சாரலிடத்துவளர்ந்த இளந்தெனறலானது, திருவாரூரங்கணைய = அந்நிருவா
ரூரிலவர, அணிவீதியமுநரவா = அழகிய வீதிவிடங்கப்பெருமான, மங்கலநாளாவசந்த
மெதிர்கொண்டருளும்வகைநினைந்ததார் = திருவிழாக்காலத்தில வசந்தோற்சவங்கொண்
டருளுந்திறத்தைச சிந்தித்தருளினார். —எ-று. (உ-று)

பொதியச்சாரலிறேன்றிய அத்தென்றல் மாந்தியமுதலிய வளத்ததாகலின்
“கொழுந்தென்றல்” என்றும், நித்தியத்தினதாழ்வந்திரசெய்யும் கைமித்திகமாகலின்
உற்சவத்தை “மங்கலநாள்” என்றும், இளவேனிங்காலத்திற்செய்வதாகலின் ஆறாநான்
முடிவிலிழாவை “வசந்தம்” என்றும், அவ்வளந்தென்றலிச்சப்பவனிவருதலின் “கொ
ழுந்தென்றலங்கணையவெதிர்கொண்டருளு” என்றும் கூறினார் தாம் அமரும் இடத்
தில தென்றலிணைக்ககாணலுட பெருமானவசந்தோற்சவங்கொண்டருளுங்காலம் இது
வன்றேவென அத்திறக்கினைந்தாரெனினும் அமையும்

வெண்மதியின்கொழுந்தணிந்தவீதிவிடங்கப்பெருமா
னெண்ணுதலார்புடைபரந்தவோலக்கமதனிடையே
பண்ணமருமொழிப்பரவையார்பாடலாடறனைச
கண்ணுறமுனகண்டுகொண்டார்போலக்கருதினார்

(இ-எ) வெண்மதியின்கொழுந்தணிந்தவீதிவிடங்கப்பெருமான = வெள்ளிய
இளம்பிறைகுடிய தியாகேசப்பெருமான்கொண்டருளும், ஒண்ணுதலார்புடைபரந்த
வோலக்கமதனிடையே, ஒளளிய துதலையுடைய மகனிற்களபுடைகுழந்த திருவோலக்
கத்திலே, பண்ணமருமொழிப்பரவையார்பாடலாடறனை = பண்ணிறைந்தமொழியினை
வாய்ந்த பரவைநாசசியாருடைய பாடலையும் ஆடலையும், கண்ணுறமுனகண்டுகொண்
டார்போலக்கருதினார் = நேரே நமக்குமுன்னே கண்டவரைப்போலினைத்தார் —எ-று.

ஏ-இசைநிறை ஒலக்கமென்றது திருநந்திதேவர் முதலிய கணங்களோடும்
அடியார்களோடும் தியாகேசப்பெருமான வீற்றிருந்தருளும் அமையும். அவ்வமையத்தே
பரவைநாசசியார்பாடலாடல்களைச் சிந்தனைமாத்திரத்தானே கண்கூடாகக்கண்டார்
போலாயினாரென்பதுவிளக்கிய “பாடலாடறனைக்கண்ணுறமுன் கண்டுகொண்டார்போ
லக்கருதினார்” என்றார் வெள்ளியை வெள்ளியெனக்கோடல் யதார்த்தஞானமும்
இப்பியை வெள்ளியெனக் கோடல் அயதார்த்தஞானமும் ஆமாறுபோலயதார்த்தமும்

ஆயதார்த்தமுமென இருவகைப்படும ஸமிருதியுள ஈண்டுக் சுருதியது யதார்த்தஸமிருதியாம். ஸமிருதி நினைவு மேறசெய்யுளிற் கொண்டருளும்வகைநினைந்தாரா” எனறதும் யதார்த்தஸமிருதியேயென்க.

பூங்கோயிலமார்தாரைப்புறநிடங்கொண்டிருந்தாரை
நீங்காதகாதலினுனினைந்தா னைநினைவாரை
பாங்காகத்தா முன்புபணியவருமபயணாவா
நீங்குநானமறந்தேனென்றேசறவான்மிகவழிவா

(இ-ள்) பூங்கோயிலமார்தாரைப்புறநிடங்கொண்டிருந்தாரை = கமலாலயத்தில் வீற்றிருந்தருளபடரும் புதறைஇடமாகக்கொண்டிருந்தபடரும், நீங்காதகாதலினுனினைந்தாரைநினைவாரை = இடையறாடெனபால தமமையுளரும் அடியாரைத்தாய்உள்ளும் இயல்புடையவருமாகிப் தியாகேசப்பெருமானே, பாங்காகத்தாமுன்பு பணியவரும்பயணாவா = முறைப்படி தாய முன்புணங்க அந்ஞால் ஆடைந்த திருவருளினறிததைச் சிந்திக்கின்ற ஸமியாராரா, நீங்குநானமறந்தேனென்றேசறவான்மிகவழிவாரா = இவ்விடத்துநானமறந்துவிட்டேனென்று துயரத்தாலமிகவுயவருந்துவாரா-எ-று

அவ்வாலயத்திற்கு பூங்கோயிலெனவும் மணிப்புறமெனவும் இருபெயருமிருந்தலின் “பூங்கோயிலமார்தாரைப்புறநிடங்கொண்டிருந்தாரை” எனவும், இம்மைமறுமைப்பயனகளைவெஃகாது திவிரமலரிபாகத்தாலவினைவதாய, ஐயந்திரிபினறி ஓரியல்பாய்நின்றலின் “நீங்காதகாதல” எனவும், அக்காதலானினைதல எவாக்கும் எளிதன்றாகலின், “நினைந்தாரை” எனவும், மலஉயிர்கடகுத் தாய மறைந்துகின்றனாந்துதலபோலாது நினைந்தவருளளத்துப்பேரானந்தவினைத்து வெளிப்பட்டபிரிதறலின் “நினைவாரா” எனவும் கூறினார் ஏசறவு-துயரம் நினைந்தாரைநினைவாரானபதனை “ஈசனறியுமிரீரீபிகலுந்தனைப்ப-பாசத்துளவைத்துடரிவுசெய்வாராகளைத்தேசறறறிந்து செயலயறிருந்திடி-லீசனவந்தெப்பமிடையீட்டிநின்றானே.” எனனும திருமந்திரத்தானுந்தெனிக.

பணியவரும்பயன-தமமத தோழமைகொண்டு ஆண்டருளினைமை.

மின்னொளிச்செஞ்சடையானேவேகுமுதலானானே
மன்னுபுகழ் க்திருவாரூராமகிழநதானேமிகநினைந்தா
பணியசொறபத்திமையும்டிமையையுங்கைவிடுவா
னென்னுமிசைத்திருப்பதிகமெடுத்தியம்பியிரங்கினூ

(இ-ள்.) மின்னொளிச்செஞ்சடையானேவேகுமுதலானானே = மின்னடோலும் ஒளிவீசுகின்ற சிவந்தசடை முடியையுடையவரும் வேந்ததையருளிய முத்தலவருமாகிய, மன்னுபுகழ்த்திருவாரூராமகிழநதானேமிகநினைந்து = நிலைபெற்ற புகழையுடைய திருவாரூரின் கண்ணே அமரும் தியாகேசப்பெருமானைப் பெரிதும்சிகந்தித்து, பத்திமையும்டிமையையுங்கைவிடுவானென்னுமபன்னியசொல் = “பத்திமையும்டிமையையுங்கைவிடுவான்” எனானும் சீரத்திபெற்ற சொறகளமைந்த, இசைத்திருப்பதிகமெடுத்தியம்பியிரங்கினூ = பணவாயந்த திருப்பதிகத்தை எடுத்தோதிவருந்தினூ —எ-று. (உளங)

வேதமுதலென்றது வேதம் ஒருபுருடனூற செய்யப்பட்டதன்றெனனுமபாட்ட பிரபாகரமதங்குளிள மறுதலையாயநின்றது. அன்றியும் வேதத்துக்கும் சிவபெருமானுக்கும் வகுப்பதூஉம் வகுக்கப்படுவதூஉமாகிய சம்பந்தமுண்மையுங்காண்க ரெடிது போதுநினைந்தனரென்பாரா “மிகநினைந்து” என்றார். செய்யுட்குரிய நால்வகைச்சொல்லுமமைதலின் “பணியசொல்” என்றாரென னுமொன்று.

திருவாரூர் - பன் - பழம்பஞ்சரம்.

திருச்சிற்றம்பலம்.

பத்திம்மபூமடிமையையுங்கைவிடுவானபாவிடேயன்
பொத்தினடையதுவிதனைப்பொருளறிந்தேபோயதொழுவேன
முத்தினைமா மணி தனனைவயிர ததைழாககனே
னெதனைநாள் பிரிநதி ருககேனெனனூரூரிறைவனையே.

பேரூருமதகரிபினூரியானைப்பெரியவாதன
சீருருநதிருவாரூரசிவனடியேதிமவிருடபி
யாரூரனடிதொண்டனடியனசொலகலிடத்தி
லூரூரனிலைவல்லாருலகவாககுமேலாரோ. திருச்சிற்றம்பலம்.




பின்னொருநாடிருவாரூர்தனைப்பெருகரினைநதருளி
யுன்னவினியாகோயில்புகுநதிறைஞ்சியொற்றறிநகா
தன்னையகலபபுகாராதானசெயதசபத்தான
முன்னடிகடோன்றாதுகணமறையமூரசித்தார்.

(இ-ள்) பின்னொருநாடிருவாரூர்தனைப்பெருகரினைந்தருளி—வேறொருநாள் திரு
வாரூரை மிகவுமினைநது, உன்னவினியாகோயில்புகுந்திறைஞ்சிக்கருதுங்கால் அடி
யவருளாததே இனியராயவெளிப்படும் படம்பக்கநாதர் ஆலயத்துட்புகுந்து அவரைப்
பணிகன, ஒற்றிநகர்தனைபகலபபுகார்திருவொற்றியூரைநீங்கஅடியிட்டாரா, தாரு
செய்தசபத்தால்=(இவ்வொற்றியூரையகலெனென்று இறைவாசகரிதியில்) தாம்செய்த
சத்தியத்தால், முன்னடிகடோன்றாதுகணமறையமூரசித்தாரா—தம்முன்னே அடிக்கொ
டுததுவைக்க வழிதோன்றாதுகணகமறைந்துவிட அதனூலமூரசசையடைந்தார்-எ-று.

உன்னவினியராதலை, ‘அருப்புபடோனமுலையாரலல்லவாழ்க்கைமேல-விருப்புச்
சேர்நிலைவிட்டுலலிட்டமாய்த திருப்புத்தாரனைச்சிந்தைசெயசெயக - கருப்புச்சாற்றி
னுமணணிக்குககாணமினே’ எனனும் திருக்குறந்தொகையானூர்தெளிக. உன்ன வினை
யெசசத்திரிபு மூர்ச்சித்தல-கரணவியாபாரமற்றுமயங்கிநிறை

செய்வதனையறியாதுதிகைத்தருளிநெடிதுயிராப்பார
மைவிரவுகண்ணாராபாறகுளுறவுமறுகத்தன
லிவவினைவந்தெயதியதாமெனநினைந்தெடபெருமானை
யெய்தியவித்துயாரீங்கப்பாடுவேனெனநினைநது.

(இ-ள்.) செய்வதனையறியாதுதிகைத்தருளிநெடிதுயிர்ப்பார் = தாம்செய்யுஞ்
செயலொன்றையும்உணராது திகைத்துநின்று நெட்டுயிர்ப்புவிடுகின்ற நம்பியாரூர்;
மைவிரவுகண்ணார்பாங்குளுறவுமறுகத்தன = சங்கிலியாரிடத்துச்செய்த சபத்தை
யானமறுத்துவிட்டதனால்; இவ்வினைவந்தெயதியதெனநினைந்து—இத்திவினைவந்தென்
று சிந்தித்து, எய்தியவித்துயாரீங்க—ாண்டடைந்திந்துன்பம்அகல, எம்பெருமானைப்
பாடுவேனெனநினைந்து=படம்பக்கநாதரைப பதிகமடாடுவேனென்று கருதி.—எ-று.



சென்னை நகரில் உள்ள தமிழ்நாடு அரசுப் பதிப்புத் துறை, சென்னை - 600 002.

வேறு.

அழுக்குமெய்கொடென் நெடுத்தசொற்பதிக மாதிரீள்புரி யண்ணலை யோதி, வழுததுநெஞ்சொடி தாழநதுநின்றனுபாபார் மாதொர்பாகனார் மலர்ப்பதமுன்னி, பிழுக்குநீக்கிடவேண்டுமென்றிராதே யெய்துவெந்து யர்க்கையறவினுக்கும், பழிக்கும்வெள்கிரல விசைகொடுபரவிப்பணிந்து சாலவும்பலபலநினைவாரா.

(இ-ள்.) நீளாதிபுரியண்ணலையோதி=மேன்மையுற்ற ஆதிபுரியில் வீற்றிருந்த ருளும் விமலரைப்புக்கந்தது; வழுத்தநெஞ்சொடிதாழ்ந்துநின்றது=துதிககுமனதோடு தொழுதுநின்றது; அழுக்குமெய்கொடென்நெடுத்தசொற்பதிகமுரைப்பாரா = (அழுக்கு மெய்கொடு) எனத்தொடவகிய கீர்த்திபெற்றபதிகத்தை அருளிச்செய்வாராய், மாதொர் பாகனார்மலர்ப்பதமுன்னி = அம்பிகைபாகராகிய அப்பெருமானது செந்தாமரைமலர் போலும் திருவடிகளைச்சிந்தித்தது; இழுக்குநீக்கிடவேண்டுமென்றிராந்து=தமதுதவறா லுண்டாகியதிங்கைத தவிர்த்தருளவேண்டுமெனப் பிரார்த்தித்து, எய்துவெந்துயர்க கையறவினுக்கும்=செறிந்த வெவ்விய துன்பமிகுதியினுண்டாகிய செயலறுதலுக்கும்; பழிககுமவெள்கி=பலருமியம்பும் பழிக்கும்நாணி, கலலிசைகொடுபரவிப்பணிந்து=பல ரும்வழையும் பண்ணைக்கொண்டு துதித்துவணங்கி; சாலவும்பலபலநினைவார்=மிகவும் பற்பலவாக நினைவாராயினார்-எ-று. (உஎசு)

இவ்விரண்டும குளகம். உரைப்பார் முற்றெச்சம். இழுக்கினால்வினையுந் திங்கை இழுக்கென்றார். இழுக்கு குறறவுமறுததமை. ஏ இசைநிறை. கையறவு செயலறு தல. அதாவது நேத்திரமிழக்க நேர்ந்ததேயென்னும் கெடியதுன்பத்தால் யாதொரு செயலினும் நினைவுசெல்லாதை. பலபலநினைதலவது கண்விளங்குடோ விளங்காதோ இன்னும் ஏதேதுவினையுமோவென இங்கனம் பலவாகச் சிந்தித்தல. தாழ்ந்துநின்ற பதிகமுரைப்பாராய உனனி பார்த்து வெள்கி பணிந்து நினைவாரொனஇயையும்.

திருவொற்றியூர்-பண்-தக்கேசி.

நீருச்சிற்றம்பலம்.

அழுக்குமெய்கொடின் நிருவடியடைந்தே னதுவுநான்படப்பால தொன்றானற, பிழுககைவாரியும்பாலகொள்வரடிகேள் பிழைப்பனாகிவந திருவடிப்பிழையேன், வழுககிவீழினுநதிருப்பெயரலலான்மறறுநானறி யேனமறுமாறற, மொழுக்கவென்கணக்கொருமருநதுரையாயொற்றியூரெ னுழருறைவானே. (க)

கட்டனேன்பிறந்தேனுனக்காளாயக்காதற்சங்கிலிகாரணமாக வெட்டினறறிகமுநதிருமூர்த்தியென்செயவானடியேனெடுத்துரைக்கேன் பெட்டனாகிவநதிருவடிப்பிழையேன்பிழைப்பனாகிவநதிருவடிக்கடிமை யொட்டினேனெனைநீசெய்வதெல்லாமொற்றியூரெ னுழருறைவானே. ()

கங்கைதங்கியசடையுடைக்கரும்பேகட்டியேபலர்க்குங்களைகண்ணே யங்கைநெல்லியின்பழத்திடையமுதேயத்தாவென்னிடாரர்க்கெடுத்துரைக்

சங்குமிப்பியுஞ்சலஞ்சலமுரலவபிரமுத்தொடுபொன்மணிவரனறி
யொங்குமாகடலோதமவநதுலவுமொற்றியூரெனுமுருறைவானே. (௩)

ான்றுகொண்டதோர்சுற்றமொன்றனரூலியாவராபிலென்னன்புடையார்க
டோன்றகின்ருள்செய்தளித்திட்டாற்சொல்லுவாரையல்லாதனசொல்லா
மூன்றுகண்னுடையாயடியேனகணகொளவதேகணக்குவழக்காகி [ய
லூன்றுகோலெனககாவதொன்றருளாயொற்றியூரெனுமுருறைவானே (ச)

வழிதலைப்படுவான்முயலகினறேனுனைப்போலென்னப்பாவிசகமாட்டேன
சுழிதலைப்பட்டகீரதுபோலசசுமுலகின்றேனசுமுலகின்றதென்னுள்ளங்
கழிதலைப்பட்டநாயதுபோலவொருவன்கோலபற்றிககநகநவிமுககை
யொழிததுநீயருளாயினசெய்யாயொற்றியூரெனுமுருறைவானே. (௫)

மானேநோக்கியாகண்வலைப்படுவருநதியானுற்றவலவினைக்கஞ்சித
தேனையாடியகொன்றையினுயுன்சீலமுங் குணமுஞ்சிறதியாதே
நானுமித்தனைவேண்டிவதடியேனுயிரொடுநகரகத்தமுநதாமை
யுனமுள்ளனதீர்த்தருளசெய்யாயொற்றியூரெனுமுருறைவானே. (ஈ)

மற்றுத்தேவரைநினைந்துமறவேனெஞ்சினுரொடுவாழவுமாட்டேன
பெற்றிருநதுபெறுதொழுகின்றபேழையேனபிழைத்திட்டதையறியேன
முறறுநீயெனைமுனிநதிடவடியேனகடவதென்னுனைநானமறவேனே
லுற்றநொயுறுபிணிதவிர்த்தருளாயொற்றியூரெனுமுருறைவானே. (எ)

கூடினாயமலைமங்கையைநினையாயகங்கைபாபிரமுகமுடையானைச்
சூடினாயெனறுசொல்லியபுகுகாற்றெழுமபனேனுக்குஞ்சொல்லலுமாமே
வாடியீயிருநதெனசெய்திடமனனேவருநதியானுற்றவலவினைக்கஞ்சி
யூடினாலினியாவதொன்றுண்டேயொற்றியூரெனுமுருறைவானே. (அ)

மகத்திற்புக்கதோர்சனியெனக்காராயமைநதனேமணிபேமணவாளா
வகத்திற்பெண்டுகணுனென்சொன்னலைமுழேறபோருருடாவெனத்தரியேன
முகத்திறகண்ணிழநதெநகனமவாழகேன முககணமுறையோமறையோதி
யுகைக்குநதணகடலோதமவநதுலவுமொற்றியூரெனுமுருறைவானே (ஈ)

ஓதம்வநதுலவுங்கரைதன்மேலொற்றியூருறைசெலவனைநாளு
ஞாலநதான்பரவப்படுகின்றநான்மறையகமோதியநாவன
சீலநதானபெரிதுமமிகவலலசிறுவன்வன்றெண்டனூரனுரைத்த
பாடலபத்திவைவல்லவர்தாமபோயபபரசுத்திதிண்ணநணனுவாதாமே (ஐ)

நீந்ச்சிற்றம்பலம்



அங்குநாதர்செய்யருளதுவாகவங்கைகூப்பியாரூர்தொழுகின்றதே
பொங்குகாதன்மீளாநிலைமைநிறைபோதுவாவழிகாட்டமுன்போநது
திங்களவேணியார்நிருமுல்லைவாயில்சென்றிறைஞ்சிசீடியறிருப்பதிகஞ்
சங்கிலிககாகவென்கணமறைத்தீரென்றுசாற்றியதன்மையிற்பாடி.

(இ-ள்) அங்குநாதர்செய்யருளதுவாகவங்கைகூப்பி=அங்கே பிரான்செய்யுந் திருவருள் அத்தண்டனைபெயாக அஞ்சலிசெய்துகொண்டு, ஆரூர்தொழுகினைத்து=திருவானுரைவணங்கச சிந்தித்து, பொங்குகாதன்மீளாநிலைமயினால்=அதிகரித்தவிரும்பம் அகலாமையினற(புறப்பட்டு); போதுவாவழிகாட்டமுன்போரது=உடனவருவாவழிகாட்ட முற்சென்று, திகளவேணியார் திருமூலவாயில்சென்றிறைஞ்சி=சந்திரனை யணிந்த சடைமுடியையுடையசடவுளின திருமூலவாயில்லிறசோந்துபணிந்து, சங்கிலிகாகவென்கண்ணமறைத்திரென்று=சங்கிலிகாக எனகண்ணமறைத்திரென்று; சாற்றிபதன்மையினீடியதிருப்பதிகம்பாடி=அறைந்தஇத்தனமையாக மிக்கதிருப்பதிகத்தை அருளிச்செய்து-எ-று. (உஎஎ)

அதுவென்பது ஜனமிக கணமறைவித்தமையைச் சுட்டிநின்றது. தவறுநோக்கித்தண்டித்த அதுவும் திருவருட்செய்யலோகலின் “அங்குநாதர்செய்யருளதுவாக” எனரூர். முனிவும்அருளேபாநிலை “நகதைதாய பெற்ற தத்தம் புதலவாக டருசொலாற்றின-வந்திடா விடிவு துச்சி வளாரினு லடித்துத் தீப - பந்தமு மிடுவ ரெலலாம பாத்திடிற் பரிவே யாகு - மிந்தலீர் மறைமை யளறே வீசரூர் முனிவு மென்றும்.” எனமும் சிவஞானசித்தித்திருவிருத்தத்தானுமுணாக.

திருமூலவாயில் - பண் - தக்கேசி.

தீருச்சிற்றம்பலம்

[ண்ணி

திருவுமெயப்பொருளுஞ்செலவமுமெனககுன சீருடைக்கழலகொன்றெயொருவமைதியாதுருமைகள்செய்துமூடியமுறைப்பறையத்திரிவேன் முருகமாசோலைசூழ்திருமூலவாயிலாயவாயினுணுனைப்பரவிமடியேன்படுதுயாகளையாயபாசுபதாபரஞ்சுடரே.

விண்பணிந்தேததாமவேதியாமாதாவெருவிடவேழமொன்றுரிததாய செண்பகசசோலைசூழ்திருமூலவாயிலாயதேவாதமரசே தண்பொழிலொற்றிமாநகருடையாயசங்கிலிவகாவென்கண்கொண்ட பண்பரினனடியேன்படுதுயாகளையாயபாசுபதாபரஞ்சுடரே.

சொல்லரும்புகழானறொண்டைமானகளிறறைச்சூழுகொடிமூலவாயறகட்டிட டெல்லையிலினபமவனபெறவெளிப்பட்டருளிபவிறைவவேனெனயென்று நல்லவாபரவுந்திருமூலவாயினுதேனரைவிடையேறி பலகலைப்பொருளேபடுதுயர்களையாயபாசுபதாபரஞ்சுடரே.

விதைருமலர்மேலயனெடுமாலும்வெருவிடநீண்டவெம்மாளைத்திதைருபுனல்கூழ்திருமூலவாயிறசெலவனைநாவலாரூர ணுதைருமாலையோரஞ்சிஞேடஞ்சமுளகுளிநதேதவலலார்க ணதைநாழைப்புடலையுமின்றிநண ணுவாவிண்ணவர்க்கரசே தீருச்சிற்றம்பலம்

சுவாமிபெயர் பாசுபதேசுவரர். தேவியார் கொடியிடைபம்மை. திருப்பதிகம்-க.

தொண்டைமானுக்கன்றருளகொடுத்தருளுந் தொல்லைவண்புகழ்மூலவநாயகரைக், கொண்டவெருதுயர் களைகென்னப்பரவிக் குறித்தகாதலினெறிக்

கொளவருவார், வண்டுலாமலர்ச் சோலைகளகூழ்ந்து மாடமாளிகை நீடு வெண்பாக்கடி, கண்டதொண்டாக ளெநிராகொளவணங்கிக் காயுநாகத்தர் கோயிலையடைந்தார்.

(இ-ள்) தொண்டைமானுக்கன்றருள்கொடுத்தருளும் = தொண்டைமான்சக்கர வர்த்தியாருக்குத் திருவருள்பாலித்த; தொலைவணபுகழ் = தொன்றுதொட்டு உளபட்டம் பொருநகிய சீர்த்திபடைத்த; மூல்கையகரை = திருமூலையவாயிலவதிந்தருளும் பாசுபதேசுரரை; கொண்டவெந்துயாகணிகெனப்பரவி = சிறியேனடைந்துள்ள கொடிய துன்பத்தைத் தீர்த்தருளவேண்டுமென்று துதித்தது; குறித்தகாதலினெறிக்கொளவருவார் = திருவாருரைவணங்கவேண்டுமெனச் சிந்தித்தவிருப்பத்தோடு வழிபற்றிச்சென்று, வண்டுலாமலர்ச்சோலைகள்கூழ்ந்து = மதுகரஞ்சஞ்சரிகுகும் பூக்களையுடைய சோலைகளடர்ந்து, மாடமாளிகைநீடுவெண்பாக்கம் = உபரிகைவாய்ந்த வீடுகளோடுகிய திருவெண்பாக்கத்திலே, கண்டதொண்டர்களுக்கொளவணங்கி = தாமமுநதருளுவதைத் தெரிந்தஅடியவர்கள் எதிர்கொண்டுபணியத தாமுமிறைஞ்சி, காயுநாகத்தர்கோயிலையடைந்தார் = அணைவரையும் வருத்துகின்ற அரவங்களை ஆபரணமாகவணிகந்த அண்ணலாரது ஆலயத்தையடைந்தார் - ௭-ஆ இவ்விரண்டுமே (உ௭அ).

தொண்டைமான்சக்கரவர்த்தியார் பலதலங்களையும் பணிகதுகளும்வழி மூல்கைக்கொடிகளாற் றொதிவற்றிருந்த இம்முழுமுதற்கடவுள் அவரேறியயாழையை அக்கொடியாறபிணிப்புறச்செய்து, அவர் அக்கொடியைச்சேதிக்குங்கால திருமுடியிலுதிமபெருகவெட்டுண்டு தரிசனநத்தளித்தனரென்பது அத்தலமானமியமாதலின், “தொண்டைமானுக்கருள்கொடுத்தமூல்கையாக” என்றார் வருவார் முறறெச்சம். எதிர்கொளப்பது அதனகாரியமாகியவணங்கலையும் குறிப்பாலுணாத்திற்று. எதிர்கொண்டதொண்டாசன் வணக்குமுன தாமவணங்கினரெனினுமையும் காயுமெனநிகழ்காலத்தாற கூறினமையின் நாகமென்றது அரவையெனக்கொள்க. காய்ந்தநாகமெனக் காலையக்கமாக்கி யானையெனக்கொள்ளலுமொன்று.

அணைந்ததொண்டர்களுடன்வலமாக வங்கணையகர் கோயின்முன்னெய்திக், குணங்களேததியேபரவியஞ்சலியாற குவித்தகைதலைமேற்கொண்டிருப்பாறு, வணங்கிநீமகிழ் கோடுலுளீரே பென்றவன்றெண்டர்க் கூன்று கோலருளி, பிணங்கிலாமொழியாலுளோம்போகிரென்றியம்பினரே திலார்போல.

(இ-ள்) அணைந்ததொண்டர்களுடன்வலமாக = அங்குவந்த தொண்டர்களுடைய தசுணமாக; அங்கணையகர்கோயின்முன்னெய்தி = அருட்கண்ணராகிய வெண்பாக்ககாயுநாகது ஆலயத்தின்முன்னரடைந்து, குணங்களேத்தியேபரவி = அப்பிரானுடைய புகழ்களைத்துதித்தது வழிபட்டு; அஞ்சலியாறகுவித்தகைதலைமேற்கொண்டிருந்துவணங்கி = அஞ்சலியோடு குவித்தகைகளைச் சீரமேற்கொண்டிருந்து தொழுது; நீர்மகிழ் கோயிலுளீரேயென்றவன்றெண்டர்க்கு = தேவரீர் திருவுளமகிழ்ந்து ஆலயத்திலே உயர்ந்திருக்கின்றீரோவென்ற ஆளுடையகம்பிகளுக்ககு; ஊன்றுகோலருளி = அப்பெருமான் ஊன்றுகோல் கொடுத்தருளி; உளோம்போகிரென்று = யாம் உள்ளேம் நீர்போலென்று, இணங்கிலாமொழியாலே திலார்போலவியம்பினா = இசைவில்லாதமொழியிடுவாய் கூலார்போலக் கட்டளைவிட்டருளிஊர் - ௭-ஆ. (உ௭ஆ)

மகிழென்னும்பகுதி வினையெச்சப்பொருளில்வந்தது. “வரிப்புனைபநது” என்பதில் வரிஎன்னும் பகுதிபோல கண்ணிற்கமுது அருளேயாகலின் அங்கண் அருடகண். ணெனக்கொள்க. யான் கண்ணிழந்து துயருழந்துஅலைய நீர் மகிழ்ந்து ஆயத்திருப்பது அருட்குணமோ என்பார் “மகிழ்கோயிலுளிரே” என்றார். கணவீண்டினுர்க்குக்கண்டொடாது கோல்கொடுத்தது அயலார்போல் யாம்உளேம் நீர்போகீடு என்பது இயல்புடைத்தன்றாவுலின் இணங்கிலாமொழியெனப்பட்டது.

வேறு.

பிழையுள்ளன்பொறுத்திடுவரென்றெடுத்துப்பெண்பாகம
விழைவடிவிறபெருமானைவெண்பாக்கமகிழநதானை
பிழையெனமாசுணமணிநதவிதையானைப்பாடினா
மழைதவழுநெடுமபுரிசைநாவலூராமன்னவனா

(இ-ள்.) மழைதவழுநெடுமபுரிசை=முகிலுகளடடியும் நெடியமதில்சூழ்ந்த; நாவலூர்மன்னவனார்=திருநாவலூர்க்குதலைவராகிய சுந்தரமூர்த்திநாயனார், பெண்பாகமவிழைவடிவிறபெருமானை=உமாதேவியாரைத் திருவுருவத்தின் ஓர்பாகத்திலே காதுவித்துக்கொண்டவரும், வெண்பாக்கமகிழநதானை=திருவெண்பாக்கமென ஊந்தலதனைதவிரும்பினவரும், இழையெனமாசுணமணிநதவிதையானை=ஆபரணமாக அரவையணிநதவருமாகிய சிவபெருமானை, பிழையுள்ளன்பொறுத்திடுவரென்றெடுத்துப்பாடினார்= “பிழையுள்ளன்பொறுத்திடுவா” எனறுதொடிகித் துதித்தா-எ-று. (உஅய)

தோழராகலின் இப்பிழையினையுள் குறிகொள்ளாது டரிகரித்தாளுவரென னும் உறுதிகொண்டியற்றியதென்தா “பிழையுள்ளன்பொறுத்திடுவரென்றடியேன்பிழைத்தக்கால்” என்றரென்க-

திருவெண்பாக்கம் - பண் - சீகாமரம்.

நீருச்சிற்றம்பலம்

பிழையுள்ளன்பொறுத்திடுவரென்றடியேனபிழைத்தக்காற
பழியதனைப்பாராதேபடலமென்கணமறைபித்தாய
குழைவிரவுவடிகாதாகோயிலுளாயேயென்ன
வுழையுடையானுள்ளிருந்துளோம்போகீடுரென்றானே.

மான்றிகமுஞ்சங்கிலியைத்தநதுவருபயன்களெலாந
தோன்றவருள்செயதளித்தாயென்றுகைக்கவுலகமெலலா
மீன்றவனேவெண்கோயிலிங்கிருநதாயேயென்ன
ஆன்றுவதோர்கோலருளியுளோம்போகீடுரென்றானே
ஏராரும்பொழினிலவுவெண்பாக்கமிடங்கொண்ட
காராருமிடற்றானைக்காதலித்திட்டனபோகிஞ்
சீராருநதிருவாரூர்ச்சிவன்பேர்சென்னிபில்வைத்த
வாரூர்ன்றமிழ்வல்லார்க்கடையாவல்வினைதானே.

நீருச்சிற்றம்பலம்.

சுவாமிபெயர் வெண்பாக்கநாதர். தேவியார் கனி

வாய்மொழியம்மை. திருப்பதிகம்-க.

முன்னின்றுமுறைப்பாடுபோன்மொழிந்தமொழிமாலைப்
பன்னுமிசைத்திருப்பதிகம்பாடியபின்பற்றாய
வென்னுடையபிரானருளிங்கித்தனைகொலாமென்று
மன்னுபெருந்தொண்டருடன்வணங்கியேவழிக்கொள்வார்.

(இ-ள) முன்னின்றுமுறைப்பாடுபோன்மொழிந்த = எதிரின்று முறையீடு
போலிசைத்த, பன்னுமிசைமொழிமாலைத்திருப்பதிகம்பாடியபின் = டாவும்பணையு
டைய டாமாலையாகியதிருப்பதிகத்தைப் பாடிமுடித்தபின்; எனனுடையபிரானருள் =
என்னையடிமையாகவுடைய எம்பிரானதிருவருள், இங்கித்தனைகொலாமென்று = அடி
பெணுகு இங்கேலிப்பது இவ்வளவேயாமென்றுவருநதி, மன்னுபெருந்தொண்ட
ருடன் = நிலைபெற்றபெருமையுடைய அடிபவர்களோடு, வணங்கிவழிக்கொள்வார் =
அபெருமானைப்பணிந்துகொண்டு செல்வாராயினார்-எ-று. (உஅக)

என்போலிக்குந்திருவருள் கோலகொடுத்தலாகிய இவ்வளவினதே என்று
வழிக்கொள்வாரா என்றடடி கொல-அசை. ஏ-இசைநிறை

அங்கணாதம்பதியதனைபகன்றுபோயனபருடன்
பங்கயப்பூநதடம்பணைசூழபழையனாருழையெய்தித்
தங்குவாரமமைதிருத்தலையாலேவலங்கொள்ளுந
திங்கண்முடியாராடுந்திருவாலங்காட்டினபல

(இ-ள) அங்கணாதம்பதியதனை = அருட்சணனராகியபெருமானது அத்தலத்
தை, அனபருடனகன்றுபோய் = அடியவரோடு நீங்கிசென்று, பங்கயப்பூநதடம்பணை
சூழ = தாமரைமலாசெறிந்த பெருவயலசூழந்த, பழையனாருழையெய்தித்தங்குவார் =
பழையனாரிற்சோகுவந்திந்து, அம்மைதிருத்தலையாலேவலங்கொள்ளும் = காரைக்கா
லம்மையா திருத்தலையினாலேவலமவந்த, திங்கண்முடியாராடுந்திருவாலங்காட்டின
யல = சந்திரசேகரபெருமான் நடிக்கும திருவாலங்காட்டினருகே-எ-று. (உஅஉ)

உழை ஏழனுருடி அம்பையா தலையாலவலம்வந்த அரியதலமாசலின் அதனை
மிதியாதுபழையனாரிலவந்திந்து அத்தலத்தினருகே சந்திமுன்னின்று பாடியேத்துவா
ரென அடுத்தபாடலோடுமுடிக்க

முன்னின்றுதொழுதேத்திமுத்தாவென்றெடுத்தருளிப்
பன்னுமிசைத்திருப்பதிகம்பாடிமகிழந்தேத்துவா
ரநின்றுவணங்கிப்போயத்திருவூறலமாநிறைஞ்சிக
கன்னிமதினமணிமாடக்காஞ்சிமாநகரணைந்தாரா

(இ-ள்.) முன்னின்றுதொழுதேத்தி = சந்திக்கக்கிரேயின்றுதாழ்த்துதுதித்து;
முத்தாவென்றெடுத்தருளி = “முத்தா” என்றுதொடங்கி, பன்னுமிசைத்திருப்பதிகம்ப
பாடி = சீர்த்திபெற்றபணையுடைய திருப்பதிகத்தை அருளிச்செய்து; மகிழ்ந்தேத்து
வாரா = களித்துப்புக்கழவாராகிய திருநாவலூரர்; அந்நின்றுவணங்கிப்போய் = அத்தலத்தி
னின்றும் நமஸ்கரித்துசென்று; திருவூறலமர்ந்திறைஞ்சி = திருவூறலென்னுந்தலத்தை
விரும்பிவணங்கி; கன்னிமதினமணிமாடம் = அழிவில்லாத அரண்கள்கூழ்ந்த மணிகளி
ழைத்த மாளிகைகையுடைய; காஞ்சிமாநகரணைந்தார் = திருக்காஞ்சியென்னுந்தலத்
தைச் சேர்ந்தார்-எ-று. (உஅங)

இவ்விரண்டும் குளகம். அங்கு எனத் திரியாது நின்ற அகரச்சட்டு திருவாலகாடென்னும் அத்தலத்தை யுணர்ந்தகிரின்றது

திருவாலங்காடு - பண் பழம்பஞ்சரம்.

திருச்சிற்றம்பலம்

முத்தாமுத்திரவல்லமுகிழமென்முலையாளுமைபங்கா
சித்தாசித்தித்திறங்காட்டுசுவனேதேவாசிங்கமே
பததாபத்தர்பலாபோறறும்பரமாபழையனாமேய
வததாவாலங்காடாவுன்னடியாக்கடியேனானே.

பததாசித்தர்பலரே ததுமபரமன்பழையனாமேய
வததனாலங்காடனறனடிமைத்திறமேயனபாகிச
சித்தாசித்தமவைததபுரமுசசிறுவனாரனெண்டரிழுகள
பத்துமபாடியாடுவாரபரமனடிமேபணிவாரே.

திருச்சிற்றம்பலம்

சுவாமிபெயர் ஊரத்தாண்டவேசுரர். தேவிபார் வண்டார்

பூங்குமுலியம்மை. • திருப்பதிகம் - ச.

தேனிலவுபொழிறகசசித்திருக்காமக்கோட்டத்தி
லானிலவளருயிரககெலலாமொழியாதகருணையின
லானதிருவறமபுரககுமமைதிருக்கோயிலினமுன
வானிலவளாதிருவாயிலவணங்கினாவன்றொண்டா

(இ-ள்) தேனிலவுபொழிறகசசித்திருக்காமக்கோட்டத்தில = தேனவெள்ளஞ
செறிந்தசோலைகுழந்த திருக்காஞ்சிப்பதியிலுள்ள திருக்காமக்கோட்டத்திலேவதிருது,
ஊனிலவளருயிரககெலலாம = உடலோடுவாமும உயிரகருக்கெலலாம், ஊனதிருவறம =
ஐன்மமளிக்கும் இனியதருமங்களை; ஒழியாதகருணையிறைபுரககும = குன்றுதலிலலாத
திருவருளினாந்தேனிய, அம்மைதிருக்கோயிலினமுன = காமாட்சியம்மையினது ஆல
யத்தின்முன்னுள்ள, வானிலவளர் திருவாயில = தேவலோகமளவுரு சென்றோங்கிய திரு
வாயிலை; வன்றொண்டர்வணங்கினா = நம்பியாரூரர் நமஸ்கரித்தார் - ஈ.று. (உஅச)

திருக்காமக்கோட்டம் தேவியாதிருவாலயம். கோட்டத்தில புரககும என
இயையும். ஊன்-ஆகுடையர்.

தொழுதுவிழுந்தெழுந்தருளாற்றுதித்துப்போயத்தொல்லுலக
முழுதுமளித்தழித்தாக்குமுதலவாதிருவேகமபம
பழுதிலடியார்முன்புபுகப்புக்குப்பணிசின்ரு
ரிழுதையேன்றிருமுன்பேயெனமொழிவேனென்றிறைஞ்சி.

(இ-ள்) விழுந்ததொழுந்தெழுந்தருளாற்றுதித்துப்போய் = நிலத்திலவிழுந்து
நமஸ்கரித்தெழுந்து திருவருளாற்பரவிப்போந்து; பழுதிலடியார்முன்புபுகப்புக்குள்
புக்கம்புழுவாத உண்மையடியவர்கள் எதிர்கொள்ள அவருடன்உடசென்று, தொல்லு

லகமுமுதமளித்தழித்தாக்கும்=பழைய உலகமுமுமையும் காத்தும் சங்கரித்தும் சிருட்டிக்கும்; முதல்வாதிருவேகம்பம்பணிசினுரர்=இறைவராசிய சிவபெருமானது திருவேகம்பத்தை இறைஞ்சுவாராசிய வன்றெண்டப்பெருமான், திருமுன்பேஇமுதையே ஸென்மொழிவேனென்றிறைஞ்சி=சந்திரிமுன்னா அறிவிலேனாகியயான் யாதுதுதிப்பெனென்று பணிந்து-எ-று. (உஅடு)



தொழுதுவிழுதல் அஞ்சலித்துவணங்கலுமாம். அவனருளினி அவன்றானத்துதித்தல் நியலாதாகலின் “அருளாற்றுதித்து” எனவும், தொன்றுதொட்டுவருதலின் “தொல்லுலகம்” எனவும், அளவுபடாத அருட்பெருந்திறத்தை அறிந்துதுதித்தல் அரிதாகலின் “இமுதையேனெனமொழிவேன்” எனவும் கூறினார். தேவியார்வழிபட்ட திருவேகம்பத்திலே வீற்றிருந்துகொண்டு திரிமூர்த்திகளையுந்தோற்றுவித்து அவர்க்குச சிருட்டியாகி முத்தொழிலகளுமளித்துவிளங்கும் முதற்கடவுளென்பார் “தொல்லுலகமுமுதமளித்தழித்தாக்குமுதலவா” என்றார். உலகைத்தோற்றுவித்தபடியேயொடுக்கி மீட்டும் சிருட்டித்தலுடையராகலின், “அளித்தழித்தாக்குமுதலவர்” எனமுறைப்படுத்தினரென்க. அம்முதலும் சிருட்டியாகிமுத்தொழிலபெற வழிபட்ட முத்தலங்களும் வெளளக்கம்பம் கள்ளக்கம்பம் நல்லக்கம்பம் எனப்பெயர்பெறும். இதுகளைக்காஞ்சிப்புராணம் திருவேகம்பப்படலத்துணர்க.

விண்ணாள்வாரமுதுண்ணமிக்கபெருவிடமுண்ட கண்ணாளாச்சியேகம்பனேகடையர்னே
 நெண்ணாதபிழைபொறுத்தினறியானகாணவெழிற்பவள வண்ணாகண்ணளித்தருளாயெனவீழ்நதுவணங்கினார்.

(இ-ள்.) விண்ணாள்வாரமுதுண்ண=தேவலோகத்தையாரும் திருமாலாதிதேவர்கள் அமிழ்தம் துகர்தற்பொருட்டு; மிக்கபெருவிடமுண்டகண்ணாளா=அதிகரித்த பெரிய நஞ்சத்தையருந்திய அருடகண்ணரே; கச்சியேகம்பனே=திருக்கச்சித்திருவேகம்பனே; எழிற்பவளவண்ணு=அழகிய பவளம்போன்ற நிறத்தரே, கடையானெண்ணு தபிழைபொறுத்து=ஈழமையேனாகிய அடியே சிந்தியாசியற்றிய சூற்றத்தைப்பொறுத்தருளி, இன்றியான்காண=இப்பொழுது தேவரீரைத்தரிசித்தற்கு; கண்ணளித்தருளாயெனவீழ்ந்துவணங்கினார்=நெத்திரத்தை தந்தளிப்பீரென்று விழந்துபணிந்தார்.

எ-று. (உஅசு)

இவ்விரண்டுக்குளகம். உண்ணஉண்டஎனஇயையும், தேவருமுனிவரும் இரியத்திசைமுமுதம்பரம்பிசீதேரிவந்ததாகலின், “மிக்கபெருவிடம்” எனவும், அதனையருந்தாவழி அவருந்தலும் அமிர்தருந்தலும் இன்றாமாகலின் “அமுதுண்ணவிடமுண்ட” எனவும், பிரார்த்தனையின்றிச்சென்று பாற்கடல்கடைந்து ஆலகாலந்தோன்றியபின் அடைக்கலம்புக்கார்க்கும் அருட்பார்வையளித்தலின் “கண்ணாளா” எனவும், சூருநன்மறுப்பின் தயமுழத்தற்சேதுவாமெனத் துணியாசியற்றியதாகலின் “எண்ணுதபிழை” எனவும், அடிமையின்தவறைப்பொறுத்தல் ஆண்டார்க்குக்கடமையாகலின் “பிழைபொறுத்துக்கண்ணளித்தருளாய” எனவும் கூறினாரென்க. கண்ணோடிஞ்சுறுகர்தல் “பெயக்கண்டுநஞ்சுண்டமைவரங்க்கண்டு - நாகரிகம்வேண்டிபவா.” என்னுத்திருக்குறளானுமுணர்க. நாகரிகம்-கண்ணோட்டம்.



ஆளுடையநம்பி ஸ்ரீகாஞ்சிப்பதிகிஷ் சுருவேகாம்பவாணனாததொழுது இடக்கண்பெறது திருத்

பங்கயச்செங்கைத்தளி ராறபனி மலாகொண்டாச்சித்துச்
செங்கயறகண்மலைவல்லிபணிநதசேவடிநினைநது
பொங்கியவன்பொடிபரணிபோற்றியவாரூரருக்கு
மங்கைதழுவக்குழைநதாமறைநதவிடக்கண்கொடுத்தார்.

(இ-ள்) செங்கயறகண்மலைவல்லி = செவ்வியகயலபோதும் கண்டையுடைய
பார்வையுடையவாரா, பங்கயச்செங்கைத்தளி ரால = செந்தாமரைமலரையும் சிறுசுளிரையு
நீசாத்த சிவந்தகரங்களால், பனிமலாகொண்டாச்சித்து = தண்ணியமலாகளாற ஸ்சித்
து, பணிநதசேவடிநினைநது = உணங்கிய நிருவடகளைச் சிறதித்து, பொங்கியவன்பொடி
பரணிபோற்றியவாரூரருக்கு = பெருகிட அன்போடு துதித்துவணங்கிய நம்பியாரூரருக்
கு, மங்கைதழுவக்குழைநதா = அம்பிசையாருக்காக அருணமேனிகுழைநத அப்பெரு
மான், மறைநதிடக்கண்கொடுதகார = பாராவையிழைநத இடதுநேந்திரந்தசுப பரிநதரு
ளினூ-எ-று

பாவதிசேவியா மலையிலுதித்தமயின, 'மலைவல்லி' என்றா குழைநலா
வுதி திருமேனிகெழநது முலைத்தழும்பும் வளைத்தழும்புமுடையராதல. (உஅஎ)

ஞாலநதானிடநகவனுநிராவிசம்புகடநதவனு
மூலநதானறிவரியாகண்ணளி சதுமுலைச்சுவட்டிக
கேர்லநதானகாட்டுதலுங்குறுகிவிழுநதேழுநதுகனித
தாலநதானுகநதவனென்றெடுத்தாடிப்பாடினா.

(இ-ள்) ஞாலநதானிடநகவனு = (வராகமாயட) பூமியைகீண்டதிருமாலும்,
நளிர்விசம்புகடநதவனு = (அன்னமாயக) குளிர்நத வானையளவிட்டபிரமதேவரும்,
மூலநதானறிவரியாகண்ணளித்து = அடியும்முடியும் காணுதற்கரியபெருமான் இடக
கண்ணாலித்து, முலைச்சுவட்டிகசோலா காளகாட்டுதலும் = முலைத்தழும்பணிநததிருக்
கேர்லததைக காட்டியருளலும், குறுகிவிழுகெழுநதவகனிமது = அனுகி நால்கரித்தத
முநது மகிழ்நது, ஆலநதானுகநதவனென்றெடுத்தது = "ஆலநதானுகநதமுதுமசயதவன்"
என்றதொடங்கி, ஆடிப்பாடினா = நாத்தனருசெயதுகொண்டு திருப்பதிகம் அருளிச்
செய்தா-எ-று

உம்மைகள் எண்ணின்கணின்ற உயாவுசிறப்பு மூலமறிவறியார் என்றதனால்
மூடியுமறிவறியாளன்பது உபலககணத்தாறபெற்றாய், அவறறையறியநாடிய இருவரை
யும் அறைதலின அறிவென்புழி நான்கனுருபுலிகாரத்தாற்றுகெகது. சிறப்புநோக்கி
முலைத்தழும்பிசைப்பினும் வளைத்தழும்புகொள்க. சுவடு-நல்லவழி குறுகல-தாழ்தலு
மாழி. தான் என்டன-அசைகள். (உஅஅ)

திருவேகம்பம் - பண் - தக்கேசி.

திருச்சிற்றம்பலம்

ஆலநதானுகநதமுதுசெயதானையாதியையமார்தொழுதேதது
சீலநதான்பெரி துமமுடையானைச்சிறகுப்பாரவாங்ககையாளானை
பெருவாரகமலாநடைநின்றயெனறுமேச்சிவழிபடபுபெற்ற
காலகாலனைக்கம்பென்மமானைக்காணக்கண்ணடியென்பெற்றவாறே.

பெற்றமேறுகநதேறவல்லாணைபெரியவெம்பெருமானென்றெப்போதுங்
 கற்றவாபரவப்படுவானேககாணககண்ணடியேனபெற்றதென்று
 கொற்றவன்கம்பனகூத்தனெமமானேககுளிப்பொழிற்றிருநாவலாரூர
 னறறய்யழிவைபீரைநதுமவல்லாரன்னெறியுலகெயதுவாதாமே.

திருச்சிறநம்பலம்

பாடிமிகப்பரவசமாயப்பணிவாாகுப்பாஸையுட
 னீடியகோலங்காட்டிறைநதவிருப்புடனிற்றைஞ்சிச
 சூடியவஞ்சலியினராயததொழுதுபுறம்போநதனபு
 கூடியமெயததொண்டருடனகும்பிட்டகுகினிதமாவா.

(இ-ள்) பாடிமிகப்பரவசமாயப்பணிவாக்கு = திருப்பதிகம் அருளிப் பெரிதுங்
 தன்வசமிதூது சேவிக் கு ம ள் னெஞ்சைப்பிராணுகு, பாலையுடனீடியகோலங்காட்ட
 = மீட்டும் தேவியாரோடு மிக்கதிருக்கோலத்தைக் காட்டியருள ஆம், நிறைநதவிருப்பு
 டனிற்றைஞ்சி = பூரணவிகழவாற பணிநது, சூடியவஞ்சலியினராயததொழுதுபுறம்
 போநது = சிவத்திருவித்த கரககையுடையராயவன்கிப புறத்திலவநது, அன்புகூடி
 யமெய்ததொண்டருடன = அன்புமுநிரநத உணரையடியவாகளோடு, அங்குமூட்டி
 னித பாநதா = அத்தலத்திலே (ஆவவகாலங்காணும்) தரிசனஞ்செய்துகொண்டு விருப
 புடனவீற்றிருநதா - எ-று. (உஅக)

மாமலையாணமுலைசுவடுமவளைத்தழும்புமணிநதமதிப
 பூமலிவாாசடையாரைப்போற்றியருளதுவாகு
 தேமலாவாப்பொழிறகாஞ்சித்திருநகரங்கடநதகலவா
 மாமலாமலைப்பதிகநதிருவாருமேறபரவி

(இ-ள்) அருளதுவாக = பெருமான் தமக்குப்பாலித்ததிருவருள இடக்கண் அளி
 த்தலதுவேபாக, மாமலையாணமுலைசுவடுமவளைத்தழும்புமணிநத = பெருமைபெற்ற
 பாவதிதேவியாருடைய முலைத்தழும்பையும் வளைத்தழும்பையும்ணிநத, மதிப்பூமலி
 வார்சடையாரைப்போற்றி = அப்பெருமானைவணங்கி, தேமலாவாப்பொழில = தேன
 சொரியும் மலாசெறிந்த நீண்டசோலைகையுடைய, காஞ்சித்திருநகரங்கடநதகலவார் =
 திருக்காஞ்சிநகரைக்கடநது செல்லுங்கால, மலாட்டாமலைப்பதிகநதிருவாருமேற
 பரவி = மலர்நத பாமலையாகிய திருப்பதிகத்தைத் திருவாருமீது சுட்டி - எ-று

மதிப்பூமலிவாாசடையாரைப்பது சந்திரனும் கொன்றைமுதலிய மலர்களும்
 மிக்கக்கையும் தங்கிய சடையாரைப்பொருளபடினும் ஈண்டுச சிவபெருமானென
 னும் பெயரளவாய்நின்றது பரவி எனபது சுடதெலென்னும்பொருளிலவநது. உகய
 அநதியுரண்பகலுமெனவெடுத்தாராவதுடனசைவா
 லெநதைபிரான்றிருவாருரென்றுகொலெயதுவதென்று
 சநதவிசைபாடிப்போயததாங்கரியவாதரவு
 வநதணையவன்பருடனமகிழநதுவழிக்கொள்கின்றா

(இ-ள்) ஆர்வத்துடனநதியுரண்பகலுமெனவெடுத்து = விருப்பத்தோடு “அந்தி
 யுரண்பகலும்” எனதுதொடங்கி; திருவாருரெந்தைபிரானெனதுகொலெய்துவதென்
 னு = “திருவாரு (புகு) எந்தைபிரானை எனதுகொலெய்துவது” என்று; அசைவா

ற்சந்தவிசைபாடிப்போய்ச்சோர்வினா அழகியபண்ணைப்பாடிச்சென்று; தாக்கரிய ஆதரவுவந்தடையதாங்குத்தற்சரியகாயமேலோங்கிய அன்புபெருக, அன்பருடன்மகிழ்ந்துவழிக்கொள்கின்றா அன்பரோடுகளிந்து வழிச்செல்வாராயினா—எ-று.

இவ்விரண்டுக்குளும் அசைவு - ஆரூபபெருமானெடுநாளானீன்றமையைச் சிந்தித்தலானிகழும் மனச்சோடி தாங்கியஆதரவு - எல்லையிலாத அன்பு (உகக)

திருவாரூர் - பண் - புறநீர்மை.

தீந்சீர்நம்பலம்

அந்நியுநணபகலுமைஞ்சுபதஞ்சொல்லி
முநதியெழுமபழையவலவினைமுடாமுன
சிறதைபராமரிபாததெனறிருவாரூர்புக
கெந்தைபிரானுரையென்றுகொலெய்துவதே
மின்னெடுஞ்செஞ்சடையானமேவியவாரூரை
நன்னெடுங்காதனமையானுவலாகோலூரன
பன்னெடுஞ்சொனமலாகொண்டடனபததும்வல்லார
பொன்னுடைவிண்ணுலகம்நணனுவாபுண்ணியோ.

தீந்சீர்நம்பலம்

மன்னுதிருப்பதிகடொறும்வனனியெடுங்கூவியமுன
செனனியிசைவைத்துவந்தாகோயிலின்முனசென்றிறைஞ்சிப
பன்னுதமிழ்தொடைசாததிப்பரவியேபோந்தனைந்தா
ரன்னமலிவயறறடங்குகுமுநத்திருவாமாததூர்

(இ-ள்) மன்னுதிருப்பதிகடொறுஞ்சென்று = வழியிம்பொருந்திய திருந்தலங்கடொறுமடைந்து, வனனியொடுங்கூவியமுஞ்செனனியிசைவைத்துவந்தா = வனனியும்விலகமும திருமுடியிலே மகிழ்ந்தனியெடுங்குமானது, கோயிலின்முனனிற்றைஞ்சி = ஆலயங்களின் முன்னவணங்கி, டன்னுதமிழ்தொடைசாததிப்பரவியேபோந்து = சோதிப்பெற்ற தமிழத்திருப்பதிகப் பா மலையைப் புணந்துதித்துச்சென்று; அன்னமலிவயறறடங்குகுமுநத்த = அன்னங்கள்வீனையாடுவ உயலகருவ குளங்களுஞ் சென்றத; திருவாமாத் தாரனைந்தா = திருவாரூர் தாரைச்சேர்ந்தாரா—எ-று எ-அசை (உகக)

அங்கணரையாமாததூர்முகாதமையடிவணங்கி ந
தங்குமிசைத்திருப்பதிகம்பாடிப்போய்ததாரணிக்கு
மங்கலமாமபெருந்தொண்டைவளநாடுகடந்தனைவார
செங்கணவளவனபிறந்தசீரநாடுகீரநாடு.

(இ-ள்.) ஆமாததூர்வணகணாபழகாதமை = திருவாமாத் தாரிலமாத அருடகண்ணராகியஅழகரை, அடிவணங்கி = திருவடிக்களிலவணங்கி, இசைத்தக்குதிருப்பதிகம்பாடிப்போய் = பண்ணெடுப்பொருந்திய திருப்பதிகமருளிச்சென்று, தாரணிக்குமங்கலமாம = உலகிற்கு மங்களம்போல்விளங்கும், பெருந்தொண்டைவளநாடுகடந்து = பெரியதொண்டைவளநாட்டையகன்று, செங்கணவளவனபிறந்த = கோச்செங்கட்சோழநாயனார் திருவவதாரஞ்செய்த, சீர்நாடுகீர்நாட்டைவாரா = சிறப்பையாவருமநாடுகின்ற சோண்டைச்சேர்வாராய்—எ-று

* “முதன்முன்னைவிரகணனென்னவேற்றுமை - சினைமுனவருதென்றென்றளித்தென் ப.” என்றதனால் அடியெனனும்கினைக்சன் ஏழனுருபுவிரிக்சபபட்டது மங்கலஞ்சுத்திரம் ஏனையுணிகளிமசிமத்தலபோலத் தொண்டைநாடு மறநெருநாடுகளினும சிறநது, அம்பிகையுள்வளாதத்தானமாய அனேகலிமயித்குங்குகொண்டு அரிபிரமேந்திராதி தேவாமுதலியோடுகூடு வேண்டிய இவ்ஷுட்சித்தியை அளித்ததுவிளங்கும திருக்காஞ்சி முதலிய திருப்பதிகளைப்புடைமையின “மங்கலமாம்பெருந்தொண்டைவளநாடு” என்றார் இதில் ஆக்கச்சொல் உவமைப்பொருள் குறிப்புதின்றது இங்கே x “ஆளவாரிலி மாடாவேனே” எனலுநதிருவாச்சுகநானுமுணைய கோச்செங்கடசோழநாயனூ சி வாலயங்கள் பலவமைத்ததுமன்றித தெச்சமுமுமையு சிவபத்திபரவசசெய்ச்வராகலின அவரை ஈணசெசிய்பிச்சதனரெனக (உககஉ)

அநநாட்டினமாருங்குதிருவர ததுறையிறசென்றெய்தி மின்னொருமபடைமழுவாவினாமலாததாடபணிநதெழு நு சொனமாலைமலாகலவாய்கிலென்னு நதொடைராததி மனனாவத்திருத்தொண்டருடன்மகிழ்நதுவைகிறா

(இ-எ) அநநாட்டினமாருங்குதிருவர ததுறையிறசென்றெய்தி = அச்சோடைமு னருகுள்ள திருவர ததுறையிறசென்றடை நது மின்னொரு மபடைமழுவா = காத திரிர் ம்பியமமூப்படை யையுடையகடவுளீர, வீரைமலாததாடபணிநதெழு நு = மனநிறைந தமலாபத்தங்குணை வண்டுகியெழுகது, டொவ மாலைமலாகலவாய்கிலென்னுநதொடை சாததி = சொற்களாகியமலா = சாற நெடுக்கப்படும் “கலவாய்கில” என்னும் பாமாலை யைநதிந்தது, மனனாவத்திருத்தொண்டருடன்மகிழ்நதுவைகிறா = மிக்ககாதலையுடை ய அடியவாகளோகெளித்துவசித்தா-எ-று.

அநநாட்டென்றது சோனாட்டின திருவர ததுறையென்னுநதலம நடுநாட்டின கண்ணதாகலின அநநாட்டெனனது “அநநாட்டினமாருங்கு” என்றார் (உககச)

திருநெல்வாயில் அரததுறை - பண்-இந்தளம்.
நீருச்சிறம்பலம்

கலவாயிலுங்குதியாமமறையுங்கலநதுநதிவருநிவலின்சரைமே
 னெல்வாயிலர ததுறைநிறையுநிவலெண்ண திசூழ யநினமலனே
 நலவாயிலசெய்தாராடநதாருதித்தாராநைத்தாரிநகதாலொனநானிலததிற
 சொலவாயககழிகினறதறிநதடியேனதொடாநதேனுயப்போவதொ சூழல
 சொல்லே

நீருநெடுவியலசூழ்புறவினெலவாயிலர ததுறைநின்மலனைத
 தேநாநெடுவீ தினனமாடமலிதெனனாலாசோனடித்தொண்டனணி
 யாருந னுடைத்தனநறமமிழினமிகுமாலையொபத்திவைகறறுவல்லார
 காநாகளிவண்டறையானைமனைரவராகியொறலின்முழுதாளபவரே.

திருச்சிறமபலம்

பரமாதிருவர ததுறையைப்பணிநதுபோயப்பலபதிகள
 விரவிமழவிடையுயாததாரவிரைமலாத்தொடாழுதேத்தி

* தொல்காப்பியம் சொல்லதிகாரம் சூ-அ-அ x கோயினமுத்ததிருப்பதிகம்

யுரவுநீர்த்தடம்பொன்னியடைநதன்பருடமுடி
யரவணிநதாரமாநததிருவாவடுதனடுதையணைநதார

(இ-ள்) பரமாதிருவரததுறையைப்பணிநதுபோய = சிவடெருமாடுனமுநநரு
ளிய திருவரததுறையைத்தொழுது புறப்பட்டு, பலபதிகளவிரவி = பச்சீலங்கடோறு
மடைநது, மழவிடையுயாதநார = இளமைவாயநத இடபத்தைக் கொடியாகஞ்சிய
இறைவரது, விரைமலாந்நாடொழுதேத்தி = மணஞ்செநிநத தாரை மலாடோலுந
திருவடிக்களைவணங்குகுதுதித்து, உரவுநீர்த்தடம்பொன்னியடைநதன்பருடமுடி = அலை
களுலாவும் நீர்நிரம்பிய அகன்ற சாவிரிநதியையணைந்து அடி பவிரோடுமுடி, அரவணி
ந்தாரமாநததிருவாவடுதனடுதையணைநதார = பாடையணிநதப பாகிபுயிய திருவா
வடுதுறையைச்சேர்ந்தாரா-எ-று

உரவல-உலாவல அலைகளைஎனது அவாயநிலபாணவரது (- ஸ்ரீ)

அங்கணைவாரதமையடியாரெதூரகொள்ளப்புகநருளிப
பொங்குதிருக்கோயிலினைப்புடைவலங்கொண்டிளளணைநது
கங்கைவாழ்சடையாபோகணணிலேனெனகவலவா
ரிங்கெனக்காருறவெண்ணுதிருப்பதிகமெடுத்திசைத்தார

(இ-ள்) அங்கணைவார = அங்கெழுந்தருளிய ஆளுகையகம்பிகள், தமைஅடியா
ரெதூரகொள்ளப்புகநருளி = தடைய அடியவரெதூரகொள்ள ஆணடுச்சென்று, பொக்கு
திருக்கோயிலினைப்புடைவலங்கொண்டிளளணைநது = ஓங்கியதிருவாலயத்தைப்புறவலம
வந்து உள்ளேபுகுந்து, கங்கைவாழ்சடையாயோகணணிலேனெனகவலவார = “கங்க
கைவாழ்சடையாய” ஒருகணணிலேனென்று கவலைபுறுவாராய, இங்கெனக்காருற
வெண்ணுதிருப்பதிகமெடுத்திசைத்தார = இங்கே அடியேனுக்கு ஆர் உரவு என்ஊதிரு
ப்பதிகத்தையருளிச்செய்தாரா-எ-று புடை - புறம் (உ-ஊ)

திருவாவடுதுறை - பண் - தக்கேசி.

நீருச்சிறம்பலம்

கங்கைவாழ்சடையாயகணநாதாகாலகாலனேகாமனுக்கனலே
பொங்குமாகடலவிடமிடறறானேபூதநாதனேபுண்ணியாபுனிதா
செங்கணமாலவிடையாயதெளிதேனேதீரத்தனேதிருவாவடுதுறையு
ளங்கணுவெனையஞ்சலென்றருளாயாரெனக்குறவமராகளேறே

வெண்டலைப்பிறைகொன்றையுமரவுமீவிரிமத்தமுமவிரவிமுனமுடித்த
விண்டைமாமலாச்செஞ்சடையானேயீசனேத்திருவாவடுதுறையு
ளண்டவாணனேசசிங்கடியப்பண்ணுககவன்றொண்டனாவத்தாலுரைகூத
தண்டமிழமலாபத்தும்வல்லாக்களசாதலுமபிறப்புமறுப்பாரே

திருச்சிறம்பலம்.

திருப்பதிகங்கொடுப்பரவிப்பணிநதுதிருவருளாறபோய
விருப்பிடுகுநதிருத்தருத்தினைமேவிவிமலாகழ
லருத்தியிறைபுக்கிறைஞ்சியடியென்மேலுறறபிணி
வருத்தமேனையொழித்தருளவேண்டிமெனவணங்குவார.

(இ-ள.) திருப்பதிகவகொடுபரவிபணிந்து = திருப்பதிகவகொண்டிதுதித்துவணங்கி, திருவருளாறபோய=திருவருளபெற்றுசென்று, விரப்பினெடுகதிருததுருத்திதனைமேலி=ஆவததோடும் திருததுருத்தியென்னுநதலததையடைந்து, விமலாகமலருத்தியினுறுபுகழுகூறருசி=நிருமலராகிப சுவிரானது திருவடிகளை நேசதநாலணுகிவணங்கி, அடியேனமேலுறறபினிவருதகம்=அடியேனது உடலிறபறறிப நோயின வருததத்தை; எனையொழிததருளவேணுகிடெனவணங்குவாரா=எனபால் அகறறியருளவேணுகிடென்று பணிவாராயினா-எ-று (உக௯)

விமலா- அநாதியேமலத்தலீங்கியவா அருத்தி-அன்பு எனே-வேறறுமைமயக்கம். பரவியேபணிந்தவாககுப்பரமாதிருவருளபுரிவாரா விரவியவிப்பினியடைபததவிாபபதறகுவேறாக வரமலாவண்டறைதீர்த்தகவடகுளததுசுகுளியென்னக கரவிநிருத்தொண்டாதாகைதொழுதுபுறப்பட்டாரா

(இ-ள) பரவிபணிந்தவாககு=துதித்துவணங்கிப சுகரமூர்த்திசுவாமிகளுக்கும், டாமாதிருவருளபுரிவாரா=சிவபெருமான திருவருளபாலிக்ககதிருவருளகொண்டவராய், விரவியவிப்பினியடையவேறாகத்தவிாபபதறகு=உடலிறகலந் இந்நோயமுழுமையும் வேறுபடவொழிந்தறகு, வரமலாவணடறை=நாமரைமலாகளில் வணடுகளிசைபாடும், வடகுளதது தீர்த்தகுகுளியென்ன=வடகுளத்திலுள்ளதீர்த்தத்திலே மூழ்குவாயென்றுகட்டையிட; கரவிநிருத்தொண்டாகைதொழுதுபுறப்பட்டாரா=கரத்தவில்லாதநாயனூர் அஞ்சலிக்கரத்தநாயப புறத்திலவநதார-எ-று ௪-அசுச

புரிவாரா-முறறெசய அடைய-முற்றும் நாமரைமலா எனேமலாகளிற்சிறத்தலின் வரமலரெனந்து அச்சைச்சுடநின்றது * “பூவிறகுத்தாமரைபே” எனபதறறுமுணர்க வடகுளம் - வடக்கின்கணுளளகுளம் நாயபெறறபேறு உலகபெல்லாமெயத அறம் பொருள இனபம் விடெனலும் புறகூராதககளை எளிதின விளக்கிபருளினவராகலின் “கரவிநிருத்தொண்டா” என்றா தாம் தான எனென பெரும்பான்மை எழுவாயத்தொடாககண வரும் அசைகள். (உகஅ)

மிககபுனறநீர்த்தத்தின்முன்னணைநதுவேதமெலலாக தொக்கவடிவாயிருந்ததுருத்தியாகமைத்தொழுது புககத்தினமுழுகுதலுமபுதியபிணிய துநீங்கியககணமேமணியொளி சோதிருமேனியாயினா

(இ-ள) மிக்கபுனறநீர்த்தத்தின்முன்னணைநது=மேம்பட்ட அத்தீர்த்தத்தினெதிரேபணுகி, வேதமெலலாகதொக்கவடிவாயிருந்த=வேதமுழுமையு சேறிந்ததிருமேனியாக்ககொண்ட, துருத்தியாதமைத்தொழுது=வேதேசசுரரைவணங்கி,புககத்தினஎழுக்குதலும=அதிப்புக்குதுமுழுக்குதலும, புதியபிணிய துநீங்கி=நூதனமாகநோந்துள்ளனோய்நீங்கி; அககணமேமணியொளிசோதிருமேனியாயினா = அப்பொழுதே அரதனம்போலும் ஒளிபெற்ற திருமேனி ஆகப்பெற்றார்-எ-று

புனறநீர்த்தம் ஒருபொருட்பனமொழி. அததலத்திலவேதேசசுரரென்னுந்திருநாமமுடையராகலின் “வேதமெலலாகதொக்கவடிவாயிருந்ததுருத்தியாரா.” என்றா. ()

* திருவளவாமலை.

கண்டவர்கள்திசயிபபக்கரையேறியுடைபுனைநது
மணடுபெருங்காதலீறாகோயிலீனேவநதடைநது
தொண்டரெதிராமினனுமாமேகமெனனுஞ்சொறபதிக
மெண்டிசையுமறிநதுயயவேழிசையாலெடுததிரைததார்.

(இ-ள) கண்டவர்கள்திசயிபபக்கரையேறியுடைபுனைநது = கண்டவர்கள்க
(மணியொளிடெறதுக) கரையேறி ஆடையணிந்து, மணடுபெருங்காதலீனாகோயிலீ
னேவநதடைநதுதொண்டரெதிராமினனுமாமேகமெனனுஞ்சொறபதிகம் = “மினனுமாமேகம்”
என்னும முதநகுறிபடையுடைய வியன்பதிகநகுச, எண்டிசையுமறிநதுயய=எட்டுத்திக
கிலுள்ளாரும் ஆராயநது நகதிபெறுபபடி, ஏழிசையாலெடுததிரைததார்=எழுவுகை
யிசையால் எடுத்துப்பாடினா-எ-று

தொண்டரெதிரிசைத்தாரென இபையும. அறிதல் அநகாரணமாகிய ஆராய்தலை
யுணர்ந்திற்று. ஏழிசை-குரல-துட-ம-கைக்கினை-உழை-இனி-எ-ளரி-நாரமென்பவை 0

[திருநதுருத்தியும்திருவேளவிககுடியும-பண-காநதாரம்]

திருச்சிற்றம்பலம்

மினனுமாமேகங்கள்பொழிந்திழிந்தருவிவெடிலபடக்கரையொடு திரை
கொணாநதெறது, மனனமாங்காவிரியகனகரையுறைவா ரடியிணைதொழு
தெழுமன்பராமடியார, சொன்னவாற்றிவாரதுருத்தியாவேளவிக குடியு
ளாரடிகளைச்செடியனையே, நென்னைநானமறக்குமாறெடபெருமாளை
யென்னுடம்படுமபிணிபிடாக்கெடுத்தானே

மங்கையொகூறுகநதேறுகநதேறிமாறறலாரதிரிபுரநீறெழ்ச்செறற,வக
கையானகழலடியன்றிமற்றறியானடியவாககடியவன்றொழுவுரைநான,கங
கையாராகாவிரிததுருத்தியாவேளவிககுடியுளாரடிகளைச்சொத்தியபாடற,
றங்கையாறொழுதுநநாவினமேறகொளவார தவநெறிச்சென்றமருலக
மாளவாரே திருச்சுற்றம்பலம்.

பண்ணிறைநததமிழ்பாடிப்பரமாதிருவருண்மறவா
பண்ணிறைநததொண்டருடன்பணிறதங்கணுறைநதேகி
யுண்ணிறைநததிபிறவுமுடையலாதாளவணங்கிப்போயக
கண்ணிறைநததிருவாரூமுன்றேன்றககாண்கினரா

(இ-ள) பண்ணிறைநததமிழ்பாடி=பண்ணிரம்பிய பதிகத்தையருளிச்செய்து;
பரமாதிருவருண்மறவார்=அப்பெருமான தமக்குப்பாலித்ததிருவருளை மறவாதவராய்,
எண்ணிறைநததொண்டருடன்பணிறது = எண்ணிற்குறைவில்லாத அடியவர்களோடு
யிறைஞ்சி, அங்கணுறைநதேகி=ஆண்டுவிசந்தகன்று, உண்ணிறைநதபதிபிறவும்=அந்
நாட்டினுள்ளேகிறைவறற பிறதலங்களினும், உடையவர்தாளவணங்கிப்போய = தம்
மையடிமைகொண்டதலைவருடையதிருவடிகளைத் தாழ்ந்துசென்று, கண்ணிறைநததிரு
வாரூர்முன்றேன்றக்காண்கினரார்=கண்ணிறைவற்றதிருவாரூர் எதிரேவிளங்கக் காண்
கின்ற அநராயனார்—எ-று.

மறவார்பணிக் தென இயையும் அடியவர் நாளுகுகுநாள குறைவினறிமிகுதலின
 ‘எண்ணிறைந்தொண்டர்’ எனவும், பார்த்தகண்களமீளாதபடி டலவளங்களுடை
 மையின ‘கண்ணிறைந்திருவாரூர்’ எனவும் கூறினார் (௩௦௧)

அனறுதிருநோக்கொன்றாலாரககண்டின்புறாரா
 நினறுநிலமிசைவீழநதுநெடி துயிர்த்துநேரிறைஞ்சி
 வன்றொண்டாதிருவாரூராயநகுமாலையிற்புகுநது
 துனறுசடைத்தூவாயாராதமைமுன்னநொழுவணைநதார.

(இ-ள) அனறுவன்றொண்டர் = அட்பொழுதுவன்றொண்டப்பெருமான், திரு
 வாரூர்திருநோக்கொன்றாலாரககண்டுதிருவாரூரை ஒருநேரத்திரத்தினுலே நிரம்பத்த
 ரிசித்தது, இன்புறாராநினறு=உமிழ்நதவராயநினறு, நிலமிசைவீழநதுநெடி துயிர்த்துநே
 ரிறைஞ்சு=பூமியில்விழுகு பெருமூச்செறிநது எதிராவணங்கி, மயநகுமாலையிற்புகுந
 து=(அத்தலத்தினுள்ளே) மருமாலையிற்புகுநது; துனறுசடை=கறறைசசடைமுடி
 யோடு, தூவாயாராதமை=யாவாக்கும பறநுககோடாயுள்ள மண்டலேசசாரை,முன்ன
 நதொழுவணைநதார=முன்புவணங்குதற்குச்சென்றா-எ-று

இவ்விரண்டுகளுக்கம மருண்மலை-அநதிவேளை தூஆயார பறநுக்கோடாயி
 னவா தூ-பறநுக்கோடாதலை “மனநதூய்க மசெயவிலை தூயை மயிரண்டு, மினநதூய
 மைதூவாவரும் ” எனநூநதிருக்குறளானுமுணராத தூயமைபுடைய வேதகிவாகமவாக
 கியராகலின தூவாயாரென்னலுமொன்று (௩௦௨)

பொங்குதிருத்தொண்டருடனுள்ளணைநதுபுகுகிறைஞ்சி
 துங்குகிசைத்திருப்பதிகநதூவாயாவெனவெடுததே
 யிங்கெமதுதுயாகலை நதுகண்காணககாடடாயென
 நதுகணாதமுன்னினறுபாடியருநநிழ்புனைநதார

(இ-ள) பொங்குதிருத்தொண்டருடனுள்ளணைநது=லஅடியவார்களோடு பர
 வையுணமண்டளியெனநும ஆலயத்தானுள்ளணைநது, புகுகிறைஞ்சி=பெருமானைச்சமீபி
 த்துவணங்கி, இங்கெமதுதுயாகலைநது=ரானெ எமதுதுண்டுகுதநீக்கி,காணககணகாட
 டாயெனறு=தேவரீர ரத்தரிசிக்குமபடி வலககண்ணையும் விளங்கச்செயவீரென்று, அங்
 கணாதமுன்னினறு = அருடகண்ணராகிய அப்பெருமானைசநிதியினினறு, துங்குகி
 சைத்திருப்பதிகநதூவாயாவெனவெடுததுபாடி = சிறநதபண்ணையுடைய திருப்பதிகத்
 தை “தூவாயா” எனறுதொடங்கிப்பாடி, அருநநிழ்புனைநதார=அவ்வரியதமிழ்ப்பா
 மாலையைச் சாத்தினார்-எ-று ஏ-அசை.

சண்ணையுமெனநும இறநததுதமுவுமெச்சவுமமை விகாரத்தாறறொக்கது. (௩௦௩)

[திருவாரூர்-பரவையுண்மண்டளி-பண்-பஞ்சமம்.]

திருச்சிறமபலம்

தூவாயார்தொண்டிசெயவாராபடிதுககங்கள
 காவாயெகண்கொண்டாராவாக்காகிலும்
 நாவாயாலுனையேநல்லனசொல்லுவேறு
 காவாவென்பரவையுணமண்டளியம்மாளே.

சுரநதையுமவனனியுமததமுங்கூவிளம
 பரநதசீர்ப்பரவையுண்மண்டளியம்மாணை
 நிரம்பியவூரனுரைததனபததிவை
 விருமபுவாராமேலையாராமேலையாராமேலாரோ திருச்சிற்றம்பலம்

சுவாமிபெயா - மண்டலேசுவரா - தேவிபெயர்

பஞ்சினுமெல்லடியமமை. திருப்பதிகம—க

ஆறணியுஞ்சடையாரைததொழுதுபுறமபோநதங்களை
 வேறிருநதுதிருத்தொண்டாவிரவுவாருடனகூடி
 யேறுபாததாரதிருமூலத்தானசதுளிடெதிரிநது
 மாறிறிருவததயாமத்திறைஞ்சுவநதணைநதார

(இ-ள்) ஆறணியுஞ்சடையாரைததொழுதுபுறமபோநது=கங்கையைத் தரித்த
 சடைமுடியையுடைய கடவுளைவணங்கிபுறமடேவந்து, அங்கணவேறிருநது=அங்கே
 வேறு தனியிடத்திலிருந்து, ஏறுபாததாரதிருமூலத்தானதுள் = இடபத்தைக்கொடி
 யாகவேந்திய இறைவரதுதிருமூலத்தானத்தினுள்ளே, இடைதெரிநது = தரிசனத்திற
 குரியசமயமறிந்துகொண்டு, மாறிறிருவததயாமத்திறைஞ்சு=மாறுபடுதலிலலாத சிறந
 த அநத்தயாமத்திலே அப்பிராணைவணங்கி, விரவுவாரதிருத்தொண்டருடன்கூடிவந்த
 ணைந்தார=கலப்புறமவாகளாகிய திருத்தொண்டர்களோடு வந்துசேர்ந்தார்-எ-று.

மாறினமை-தரிசனத்திறகிலடபுறினமை. அனநி அநத்தயாமமென்னும் அப்ப
 தினைநதுநாழிகையிற குறைபாடினமையெனினும் அடைபடும். (௩௦௪)

ஆதிதிருவனபொறிரணையவவாமுகநோககிக்
 கோதிலிசையாரகுருகுபாயவெனககோசுதெடுசுதே
 யேதிலாரபோலவினவினயேசறவாறறிருப்பதிருங்
 காதல்புரிகைககிளையாறபாடியேகலநகிணைவார

(இ-ள்) ஆதிதிருவன்டரெபிரிணையவவாமுகநோககி=உள்ளேமுந்தருங்கால
 சிவனடியவரொதிக்கொள்ள அவாதிருமுக்கமேகாக்ள, கோதிலிசையால்=குறமற்றபண்
 ணினால், குருகுபாயவெனககோசுதெடுசுது="குருகுபாய" எனநதொடுதுத்தொடங்
 கி, ஏதிலாரபோலவினவி=எமதுநிலைமையை ஆநாரருக்குணாததுவீரோ) என அவரை
 அயலவரைவினவுவதுபோல வினவி, ஏசறவாறநாதல்புரிகைககிளையால் = அவாமே
 லீட்டினால் காதலைவினவிக்கும கைககிளையினால், திருப்பதிகமபாடிக்கலநதணைவார்=
 திருப்பதிகம்பாடிக்கொண்டு அவரோடுகலந்துசெலவார-எ-று ஏ-அசை.

கைக்கிளை ஒருதலைக்காயம், அநாவது நலைவனதலைவி எனனும் இருவருள் ஒரு
 வரிடத்தாங்கும் காதுல (௩௦௫)

திருவாரூ - பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

குருகுபாயக்கொழுங்கருமபுகணைநிரநதசா
 மருகுபாயும்வயலநதணைரரைப

பருகுமாறும்பணிந்தேததுமாறுநரினை
துருகுமாறுமயிவையுணாததவலலீர்களே

நித்தமாகரினைநதுள்ளமேததித்தொழு
ம்த்தனமபொறகழலடிகளாநூரசாச
சித்தம்வைததபுகழ்சசிங்கடியப்பன்மெயப
பத்தனூரன்சொனனபாடுமினபத்தரே

திருசசிற்றம்பலம

சீர்பெருகுநதிருத்தேவாசிரயனைமுனசென்றிறைஞ்சி
காவிரவுகோபுரத்தைககைத்தொழுதேயுட்புகுநது
தார்பெருகுபுகுகோயிறனைவணங்கிச்சாரநனைவா
ராவமிகுபெருகாதலாலவனிமேலவீழ்நதா

(இ-ள்) சீர்பெருகுநதிருத்தேவாசிரயனைமுனசென்றிறைஞ்சி=சிறப்புமிக்க அழகிய தேவாசிரயமென்ற திருச்சாவணத்தை எதிர்சென்றுடனிரந்து, காவிரவுகோபுரத்தைக்கைத்தொழுதேயுட்புகுநது=மேகமடடியும் உன்னதமுடைய திருக்கோபுரத்தை அஞ்சலிசெய்து உட்புகுநது, தார்பெருகுபுகுகோயிறனைவணங்கிச்சாரநனைவா=மலைகளால் அலங்கரிக்கப்பட்ட கமலாலயத்தை வணங்கி சமீபிக்கு அந்நாயனூர், சீராவமிகுபெருகாதலாலவனிமேலவீழ்நதா=அன்புக்கரித்த மிகக்விருப்பத்தால் பூமியிலேவீழ்ந்து நமஸ்கரித்தார்-எ-று ஏ-அக-.

தேவாசிரயம-தேவாகளுக்கு வாசலதானமாயுள்ளது. ஏனைத்திருத்தொண்டர் முதலியோகக்கும் வாசலதானமெய்யாயினும் சிறப்புப்பற்றி தேவாசிரயமெனப்படாது. ஆசிரயம் ஆசிரயனென்படோலியாயிற்று கமலாலயமெனலும் வடமொழி தமிழிற் பூங்கோயிலெனவந்தது அது புறநிடங்கொண்டபெருமான வீற்றிருக்குந்தானம் ()

வீழ்நதெழுநதுகைத்தொழுதுமுன்னினறுவிம்மியே
வாழ்நதமலாககண்ணெனரூலாராமன்மனமழிவா
ராழ்நததுயாககடலிடைநின்றடியேனையெடுத்தருளித்
தாழ்நதகருத்தினைநிரப்பிககண்டாருமெனத்தாழ்நதா

(இ-ள்.) வீழ்நதெழுநது=அவனியிலவீழ்ந்து நமஸ்கரித்தெழுநது, கைத்தொழுதுமுன்னின்றவிம்மியே=அஞ்சலித்தெதிர்நன்று விம்முதலடைந்து, வாழ்நதமலாககண்ணெனரூலாராமல-விளக்கமுற்றுள்ள ஒருநேரத்திரத்தினலே (விமலரைத்தரிசித்தல) அமையாமையால்; மனமழிவா=திருவுளயவருந்துவாராகிய திருநாவலூர், ஆழ்நததுயர்க்கடலிடைநின்றடியேனையெடுத்தருளி = அழ்நதியதுக்கசாகரத்தினினறும் அடியேனையெடுத்து, தாழ்நதகருத்தினைநிரப்பி = குறைவுற்றசுகநனையநிறைவாக்கி, கண்டாருமெனத்தாழ்நதா=மறைக்ககண்ணினையும் தந்தருநெமனவணங்கினா-எ-று.

விம்முதல-ஆனந்தமேலீட்டாலடைவதோர் பூரிப்பு வாழ்நதல - விளக்கமுறல். தாழ்நதகருத்தாவது - சிவபெருமானைச் செவவிற்றறரிசித்தறகு வலதுநேத்திரமிலதாயிற்றெயெனலும் குறைபாடு. ஏ-அசை.

(௩06)

திருநாவலூராமன்னாதிருவாரூர்வீற்றிருநத
பெருமானைத்திருமூலட்டானஞ்சோபிஞ்சுகளை

பருகாவினன்னமுதகைக்கண்களாறபருகுதற்கு
மருவாவததுடனமறறைககண்டாரீரெனவணங்கி

(இ-எ) திருநாவலூராமனனா = திருநாவலூர்குத்தலைவராகியநம்பியாரூரர்; திருவாரூர்வீற்றிருந்தபெருமானை = திருவாரூரிலமார்ந்தருளும்பெருமானுள்; திருமூலத்தானஞ்சோபிஞ்சுகளை = திருமூலத்தானத்திலவீற்றிருக்கும் பிஞ்சுகருமாகிய; பருகாவினன்னமுதகை = எவருடனாகத்தற்கரியஇவிய அமுதம்போலும் எம்பெருமானை, கண்களாற்பருகுதற்கு = கண்களாலே துகாறு துகளித்தற்கு, மருவாவததுடனமறறைககண்டாரீரெனவணங்கி = மருவியஅன்பிலுல மறறைககண்ணையும் தந்தருளுமென்றுவணங்கி-எ-று.

திருவாரூர்கோயிலாக்கொண்டநாள சிற்றும வரையறுக்கப்பட்டாதென்பார் “வீற்றிருந்தபெருமான” என இறந்தகாலத்தாற்கூறினர். இதனை “ஒருவரையுலகேத்தநின்றநாளோ” எனனும தேவாரத்திருப்பதிகத்தானுமுணாக பிஞ்சுசா-தலைகொலமுடையவர். அன்பருக்கணி ஏனையாசுபு பருகுநலருமையின “பருகாவினன்னமு” தென்றார். வாயாறபருகாத இன்னமுதெனன் லுமொன்று கண்களாறபருகல-கண்டுகளித்தல. ()

வேறு

மீளாவடிமையெனவெடுத துமிக்கதேவாகுலமெல்லாமாளாமேநஞ்சுண்டருளிமன்னியிருந்தபெருமானைத்தாளாதரிக்குமெய்யடியாகமகசாமிடாரீராதரியீரென்றாளாநதிருத்தோழமைத்திறத்தாலஞ்சொறபதிகம்பாடிஞா.

(இ-எ) தாளாதரிக்குமெய்யடியாத மக்கு = தேவாரீர்திருவடிகளைவிரும்பிய உண்மைத்திருந்தொண்டாகளுக்கு, ஆமிடாரீராதரியீரென்று = அணுகுநதுன்பத்தைத் திருவுளங்கொள்கின்றீரிலையென்று, ஆளாதிருத்தோழமைத்திறத்தால் = அக்கடவுளுக்கு அடிமையாகும் திருத்தோழமைநிலைமையால், மீளாவடிமையெனவெடுத்து = “மீளாவடிமை” எனறுதொடங்கி, மிக்கதேவாகுலமெல்லாமாளாமே = சிறந்ததேவருக்கமுழுமையும் சினதயாவண்ணம, நஞ்சுண்டருளிமன்னியிருந்தபெருமானை = நஞ்சுந்துகீர்த்தருளிநிலைபெற்ற நம்பெருமானை, அஞ்சொறபதிகம்பாடிஞர் = அழகமைத்தொற்களை யுடைய திருப்பதிகத்தினால் துதித்தார-எ-று

தரியீரென்றுதோழமைத்திறத்தாலெடுததுப பெருமானைப்பாடிஞா எனஇயையும். அமரரையடிக்கவந்த நஞ்சையருந்தியும் அணுகுதுணையும் நலிவின்றியமர்ந்தனரென்பார் “தேவாகுலமெல்லாமாளாமேநஞ்சுண்டருளிமன்னியிருந்தபெருமான” என்றும், அடியவரிடரை அகற்றது “வாளாங்கிருப்பீரவாழ்ந்துபோதீரே” என வினோதமாகத்துதிப்பினும், அடியவரிடரைஉட்கொண்டு அகற்றியருளவேண்டுமென்பதே கருத்தென்பார் “மெய்யடியாதமகசாமிடாரீராதரியீர்” என்றும், அங்கனம்கூறியதும் அடிமையோடுதோழமையுமிருத்தலாலென்பார் “ஆளாதிருத்தோழமைத்திறத்தால்” எனறும் கூறிஞா. எம்மிடரென்பதை அடியவரிடரென்ப பட்டர்க்கையினுரைத்தாரென்க. தரித்தல-உட்கொள்ளல. அது, அதன்காரியமாகிய நிவர்த்தித்தலையுணாத்திற்று. தரியீரென்பதற்கு நீர்தரிக்கின்றீரிலையாகலின் “நீரேவாழ்ந்துபோதீர்” என இசையெசசமாகவருவிப்பினும் இயையும். சொற்குஅழகு சுருங்கச்சொல்லல் முதலியபத்தமாம். பதிகமன்புழி மூன்றனுருபுவிச்சக

திருவாரூர் - செந்துருத்தி.

திருச்சிற்றம்பலம்

மளாவடிமையுமக்கேயர் ளாய்ப்பிறவைவேண்டாதே
மூணத்தீப்போ லுள்ளேகனன்றுமுகததானமிகவாடி
யாளாயிருக்குமடியாதங்குளல்லலசொன்னககால்
வாளாகிருப்பீர்திருவாரூர்வாழநதுபோதீரே.

காரூர்கண்டத்தெண்டோண்முக்கணகலைகள் பலவாசி
யாரூர்த்திருமூலட்டானத்தேயடிப்பேராரூர்.
பாரூரறியவென்கண்சொண்டூர்நீரேபழிபட்டார
வாரூர்முலையாளபாகக்கொண்டாவாழநதுபோதீரே

திருச்சிற்றம்பலம்


பூதமுதல்வர் புறநிடங்கொண்டிருந்தபுனிதாவன்றொண்டர்
காதல்புரிவேதனைகிரவகிககருணைத்திருநோகுகளிகருளி
சீதமலாக்கண்கொடுத்தருளசெவவேவிழித்ததுமுகமலாநது
பாதமலர்கண்மேற்பணிநதுவீழநதாருளளம்பரவசமாய்.

(இ-ள்.) பூதமுதல்வர் = பூதங்கட்குத்தலைரும், புறநிடங்கொண்டிருந்தபுனிதர் = புற்றை இடமாகக்கொண்டிருந்த சீதமலாய்பெருமான், வன்றொண்டர்காதல்புரிவேதனைகிரவகி = வன்றொண்டப்பெருமான்க்கு ஆர்வம்வினைவித அருவதுயர்க்கிரங்கி; கருணைத்திருநோகுகளிகருளி = கிருடாநோகுகம்பாலித்து, சீதமலாக்கண்கொடுத்தருள = தண்ணியமலாபோலும் வலககண்ணைபுகழ்த்தருள; செவவேவிழித்துமுகமலர்க்குள்ளம்பரவசமாய் = செவவிதிறநிதது திருமுகமலர்வுறது திருவுள்ளம்பரவசப்பட்டு; பாதமலாக்கண்மேறடலகிநதுவீழநதார் = மலாபோலுந் திருவடிகளில் வீழநதுவணங்கினார் - எ-று.

காதலாவது “எத்தனைநாளபிரிந்திருக்கேனொன்றிரிந்தவனையே” என எழுகதவேட்டை. இதுகாரணமாகச் சூறநறுவுவிடுத்து ஒற்றியூரையகன்று கண்ணிழந்தமைபற்றி “காதல்புரிவேதனை” என்றார். பணிகதுவீழநதாரென்பது வீழநதுபணிநதாரெனவிசுதிபிரித்துக்கூட்டப்பட்டது. (h கடு)

விழுந்துமெழுந்தும்பலமுறையானமேவிப்பணிநதுமிகப்பரவி
பெழுந்தகனிப்பினொலாடிப்பாடியினபவெள்ளநது
வழுநதியிரண்டிகண்ணொலுமமபொறபுறநினிடையெழுந்த
செழுநதண்பவளசசிவக்கொழுநதினருளைப்பருகித்தினையகின்றார்.

(இ-ள்.) பலமுறையாவவிழுந்துமெழுந்தும் = பலகால் பூமியில் நமஸ்கரித்தும்
எழுந்தும்; மேலிப்பணிநதுமிகப்பரவி = விருமபிவணகறியிகழதுதிதது; எழுந்தகனிப்பினொலாடிப்பாடி = பெருகியவுலகையால் கூத்துமாடிப்புழந்தது, இன்பவெள்ளத்திழுந்தி = பேரின்பப்பெருகின்றமூழ்கி; அம்பொற்புற்றினிடையெழுந்த = பொன்போலும்
அழகிய புற்றின்கண்ணென்றோன்றிய, செழுந்தண்பவளசசிவக்கொழுந்தினை = செழுந்த
குளிரந்த பலளம்போலும் திருமேனியையுடைய சிவக்கொழுந்தாகியபெருமானது; அ



பாவைநாச்சியார் சுந்தரபாண்டியன் விளக்கொன்றியில் சங்கிலிகாச்சியாரை மணஞ்செய்துகொண்டார்

ருளைப்பருகித்திளைக்கின்றார் = திருவருளை இருநேதிராய் எனினும் அருந்தி அத் திருவருளின் மயமாயினார் - எ - று. முந்திய ஆல-அசை.

இன்பவள்ளத்திலமுதலாவது பொங்கித்ததுபயிவிடாபகமாசிப சிவானந்தப் பெருக்கில ஆன்மபோதமிழந்த வியாபயிமமாச ஒடுங்கல உலகிலிலலகொரு அபூதப் பொருளென்பாரா “புறநிலெழுந்தசெழுந்தண்பவளசசிவக்கொழுந்தது” என்றா (நக்க) காதனிரமபத்தொழு தேத்திககனகமணிமாளிகைக்கோயின ஞாலமுயயவருநமபிநவகொளவிருப்பாலவலகொளநி மாலுமயனுமுறையிருககுமவாயிலகழியப்பபுறம்போகது சீலமுடையவன்பருடனதேவாசிரயனமருங்கணைந்தாரா

(இ-ள) ஞாலமுயயவருநமபி = அவனிபெல்லா நடித்திபெற ஆவதரிந்த ஆளுகையகம்பிகள், காதனிரமபத்தொழுதே = ஆனையகமதிபெறணைகித்துதித்து, கனகமணிமாளிகைக்கோயில = பொருளும் இரத்தினங்களுமும் புடைய மாளிகைக்கையுடைய ஆலயத்தை, நலங்கொளவிருடாலவலகொளகி = சிறப்பமைந்த காதலாலவலகாகவந்து, மாலுமயனுமுறையிருககு = திருமாலுமபிமசேவருமா முறையே காததிருக்கும், வாயிலகழியப்பபுறம்போகது = திருவாயிலைக்கடந்துவெளிவந்து, சீலமுடையவன்பருடன = ஒழுக்கமிக்க உணையமுடிவரோடு, சேவாசிரயனமருங்கணைந்தார் = தேவாசிரயனென்னுந் திருக்காவணத்தருமேசோந்தாரா - எ - று

ஞாலமுயயவருநமபி தாட கொண்டபுராணத்தொடக்கத்துட்காண்க மாலுமயனுமுறையிருந்தலாவது இடமுடவலமுடாக்ககா, திருத்தல தரிசனத்தைவிருமபித்தக்கியிருத்தலுமாம். கழிந்தென்பது கழியவென்பதிரிந்தது (நகஉ)

நங்கைபரவையாரதமமைநமபிபிரிந்துபோனதறபினறங்குமணிமாளிகையினகட்டனிமைகூரத்தளாவாகருககங்குலபகலாயப்பகலகங்குலாகிக்கழியாநாளெல்லாம பொங்குகாதன்மீதூரப்புலாவாராசிலநாளபோனதறபின

(இ-ள) தம்மைநம்பிபிரிந்துபோனதறபின = தமமை ஆளுகையகம்பிகள் பிரிந்து அகன்றபின்பு, தங்குமணிமாளிகையினகண = நாமவசிக்கும் இரத்தினங்களிழைத்த மாடத்திலே, தனிமைகூரத்தளாவாரங்கைபரவையார்க்கு = தனிமைமிகுதலாறனாகினற வனிதையருட்சிறந்த பரவையாசசிபாருக்க, சங்குலபகலாயப்பகலகங்குலாகிநாளெல்லாகழிய = இரவுடகலாகியும் பகலிரவாகியும் நாளமுமுமையுமசெல்ல, பொங்குகாதன்மீதூரப்புலர்வார = மலிந்த ஆசை நான்குகுநாள அதிகரிக்க உாடுவாராகி, சிலநாள போனதற்பின் = சிலநாளசென்றதன்பின்பு - எ - று

பிரிந்துழி ஒருநாளெழுநாளபோற்செல்லுதலாற பிரிந்தமைசிலநாளேனும் கெடுகாள்போலத்தோறதுதலின் “தனிமைமிக” என்றும், விரகமிகுதலால் இரவுமுற்றும் துயிலின்றித்தன்பமுற்றும், அச்சோர்வால் பகன்முற்றும் உணவின்றியுறங்கியுமிருந்தலின் “கங்குலபகலாயப்பகலகங்குலாகிக்கழியாநாளெல்லாம்” என்றும், கணவன்மாட்டுக் காதல்விர்த்தித்தலால் பிரிவாற்றுவாடுதலின் “பொங்குகாதன்மீதூரப்புலர்வார்” என்றுகூறினார். (நகந)

செமமைநெறிசோதிருநாவலூர ரொற்றியூசேர்நது
 செமமைமுலையாசங்கிலியாதமமைக குலவுமணமபுணாநத
 மெயமமைவாரததைதாமவாபாலவிட்டாராவநதுகட்டுரைப்பத
 தமமையநிபாவெகுளிபிற்றறறியாநெஞ்சினெடுநதளாவார

(இ-ள்) செம்மைநெறிசோதிருநாவலூரா = ஞானநெறியிளமிகக திருநாவலூரா, ஒற்றியூசாரந்து = திருவொற்றியூரையணுகி, கொமமைமுலையாசங்கிலியாதம்மை = திரண்டதனங்கனையுடைய சங்கிலிநாசக்யாரை, குலவுமணமபுணாநதமெயம்மைவாரததை = பிரசித்தியாகிய திருநாணமுடிந்த உறுதிமொழியை, தாமவர்பாலவிட்டாரவநதுகட்டுரைப்பத = அநாயனூரில்லைமையநிநதுவருமாறு தமமாலனுட்பப்படவாணுகி நிச்சயமாககசு2, தமமையறியாவெகுளியால் = தமமையதநதறியாதசினததால், தறியாநெஞ்சினெடுநதளாவார = சகியாதமனதோடுநதளாவாராயிலூ-எ-று.

செமமை-ஞானம் குலவல-பிரசித்தியாதல கணவா பிறாபாதகலநதொழுகுதலைகேட்கின கற்புடைமடவாராகும் கடுஞ்சினமிகுதல இலப்பாகவின “தமமையறியாவெகுளி” எனறார் தறியாமையாவது-தாம்நுகரும் கலவியினபத்தைப பிறாநுகாதலறசகியாமம். (நகசு)

மென்பூஞ்சயனத்திடைததுயிலுமேவாரவிழித்ததுமினிதமரார
 பொன்பூநதவிசினமிசையிராராநிலலாரசொலலாரபுறம்பொழியார்
 மன்பூவாளிமழைகழியாமறவாரநினையாரெனசெயவா
 ரென்பூபிருக்குமபுலவியோபிரிவோவிரண்டினிடைப்பட்டார.

(இ-ள்) மென்பூஞ்சயனத்திடைததுயிலுமேவார் = மெல்லியமலா களபரப்பியசயனத்திலே நித்தினாசெயதலையுபவிருமபார், விழித்ததுமினிதமரார = இனிமையாகவிழித்ததுமபொருந்தார, பொன்பூநதவிசினமிசையிரார = பொன்றாசெயப்பட்டுபொலிவுற்ற ஆதனத்தின்கணணம் அமாநதிரார், நிலலார = நிறறலுஞ்செயயார, சொலலார் = வார்த்தையும்பேசார, புறம்பொழியார் = புறத்தமசெலலார், மன்பூவாளிமழைகழியார் = மன்மதறையொழியபட்டும புடப்பாணமழையும்நீங்கார, மறவார் = மறத்தலுஞ்செய்யார, நினையார் = நினைத்தலுஞ்செய்யார, என்செயவார் = வேறெனசெயவார், எனபூபிருக்கும்புலவியோபிரிவோ = எலும்பையும் ஊடுருகசசெய்யும் புலவியும்பிரிவுமாகிய இவறறுள ஒன்றின்கணனறி, இரண்டினிடைப்பட்டார = இவ்விரண்டிற்குமிடையேபொருந்தினூ-எ-று

விரகமும் சினமுமுடையாக்கஞ்ச் சித்தய ஒன்றினுபவிரலிலலாதாகலின் இங்ஊனமாயினுரென்பது. யாவாக்கும் விரகத்தைவினைக்கும் தலைவளுகலின் மன்மதனை “மன்” என்றும், அவனால விரசமிக்கும்டி இடையீடினறிப புஷ்பபாணம்பொழியப்படுதலின் “பூவாளிமழைகழியார்” என்றும், மறத்தலின்மையினினைத்தலுமின்றி ஒருதன்மைத்தாகிய அக்கணவாசிகநனையே மிகுத்துவாட்டலின் “மறவார்கினையாரெனசெய்வார்” என்றும், புலத்தலுமபிரிதலுமுளவேணும், நெஞ்சம் அவர்மாட்டுசசேறலின் அவ் “இரண்டினிடைப்பட்டார்” என்றும் கூறினார். ஓகாரம் எண்ணிடைச்சொல்; எதிர்மறையுமாம். (நகடு)

ஆனகவலைக்கையறவாலழியுநாளிலாருரா
 கூனலிளவெண்பிறைக்கண்ணிமுடியாகோபினமுனகுறுகப
 பானலவிழியாமாளிகைபிறடண்செலலுமபரிசிஹ
 போனபெருமைப்பரிசனங்குபுகுதப்பெருதுபுறநின்றூ.

(இ-ள்) ஆனகவலைக்கையறவாலழியுநாளில்-மலிவுறற்கிலேசத்தாற செயலறு
 தலோடுவருந் துநாளில், கூனலிளவெண்பிறைக்கண்ணிமுடியா-வளைதலோடுஇனமை
 வாயந்த வெண்பிறையாகிய அருமபையணிகத்திருமுடியையுடைய அமலரது, கோயின
 முனனூராகுறுக-ஆலயத்தினமுன ஆருடையநய்பிகள் எழுந்சருளுதலும், பணி
 செலலும்பரிசிஹபோனபெருமைப்பரிசனங்கு-முனசெலலூநனைமை போலசசென்
 ற சிறப்புறப்பரிசனங்கு, பானல்விழியாமாளிகையில-மருங்குவலையோலுங்கண்களை
 யுடைய பரவைநாச்சியாரது மாளிகையினுள்ளே; புகுதப்பெருதுபுறநின்றூ-துழை
 யப்பெறாமல் வெளியேநின்றனா-எ-று

ஆதல-விாததிததல கையறவு-செயலறுதல பிறை-கலைநிரமடாமதி கண்ணி-
 அரும்பு இதனை “முனடலைக்குதிங்கணமுகிழவீளங்குமுடிச்செனனி” என னுநதிருப
 பமுனத்தேவாரமுதலியவற்றனுமுணாக. (நுகள்)

நின்றநிலைமையவாகளசிலாநிலவுதிருவாரூரொதிரா
 சென்றுமொழிவாரதிருவொற்றியூரினிகழநதசெயகையெலலா
 மொன்றுமொழியாவகையநிந்தகுளுளாராதளளமாளிகையி
 லினறுபுறமுஞ்சென்றெயதப்பெற்றநிலோமென்றிறைஞ்சினூ.

(இ-ள்) நின்றநிலைமையவர்கள்சிலா-புறத்தேநின்ற இயலபையுடையவாகளு
 ள்ளேசிலா, நிலவுதிருவாரூரொதிராசென்றுமொழிவார-ஆருடையநய்பிகள்முனபு அ
 டைந்தவண்ணப்பஞ்செயவார, திருவொற்றியூரினிகழநதசெயகையெலலாம்-திருவொ
 றறியூரிலேநடநதசெயல்களனைததயுட, ஒன்றுமொழியாவகையநிந்தகுளுளாராத்ள
 -ஒன்றுநதவறாமலுணாகது அங்குள்ளவர்கள் தளளிலிடுதலால், இன்றுமாளிகையிற்
 புறமுஞ்சென்றெயதப்பெற்றநிலோமென்றிறைஞ்சினூ-இப்பொழுது திருமாளிகையிற்
 புறத்திலும் சோந்தடையடபெற்றேமில்லையென்று விண்ணப்பித்துவணங்கினூ-எ-று.

உம்மைகளுள் முந்தியதுமுற்றும்மை, பிந்தியது இழிவுசிறப்பும்மை. தள
 ளலாவென்பது தளளவெனத்திரிந்துநின்றது. (நுகள்)

மறறமாறறங் கேட்டொழிந்தமனத்தராகிவன்றொண்ட
 ருறறவிதனுக்கினியெனனேசெயலென்றுணாவாருலகியலபு
 க்றறமாநதாசிலாதம்மைக்காதறபரவையாரகொண்ட
 செறறநிலைமையநிந்தவாக்குத்தீவுசொல்லசசெலவிட்டா

(இ-ள்) வன்றொண்டரம்மாறறங்கேட்டொழிந்தமனத்தராகி-சுந்தரமூர்த்தி
 நாயனார் அவ்வகைக்கேட்செ சோரந்தவுள்ளத்தையுடையராய்; உற்றவிதனுக்கினியென்
 னேசெயலென்றுணாவார்-ஈண்டுநிகழ்ந்த இச்செய்க்கைக்கு இனிச்செய்வதுயாதென்று
 ஆராய்ந்து, உலகியல்புகுற்றமாந்தாசிலாதம்மை-இலெளகீகவிஷயங்களையறிந்தவருட்
 சிலரை, காத்தப்பரவையாரகொண்டசெறறநிலைமையநிந்து-ஆவயிக்க பரவைநாச்சி

யாரடைந்துள்ள சினத்தினியலபையநிந்து, அவர்க்குத்தீரவுசொல்லசசெலவிட்டார் = அவர்க்கு அக்கோபரீங்குததருகிய இனியமொழியையினுசகசுமபடி அனுப்பினர்-எ-று.

மற்று-அசை அம்மாறம் அமாறமெனத்தொக்கது தீர்வுக்கேதுவாகியமொழியைத் தீர்வெனார் (௩௧௮)

நடபியருளாறசென்றவருங்கைபரவையாராதமது பைமபொனமணிமாளிகையனைநதுபண்புபுரியுமபாங்கினால் வெம்புலவிக்கடலமுநதுமினனேரிடையாணமுன்னெயதி யெம்பிராடடிககி துதகுமோவென்றுபலவுமெடுத்தாரைப்பாரா

(இ-ள) நடபியருளாறசென்றவரும் = ஆளுடையநமபிசுந்திருவருளபெற்றுப் போந்தவரும், நகைகபரவையாராநடபய்சிறந்தபரவையாச்சியாரது, பைமபொனமணி மாளிகையனைநது = பசுமபொனனாலும் நவமணிசுளாடும்பைநத மாளிகையையடைந்து, பண்புபுரியும்பாங்கினால் = கறடைபவாபியசில்லமையால், வெம்புலவிக்கடலமுநதும் = வெதுமபுதநகேதுவாகிய பிணக்கென்னும் பெருங்கடலில்முநதிய, மினனேரிடையாணமுன்னெயதி = மினனையொத்தநுசுப்பையுடைய பரவையாச்சியார்பாலணுகி; எம்பிராடடிககி துதகுமோவென்று = எங்குள்ளதெனியாகிய உமக்கு இதுசெய்யத்தக்கதோவென்று, பலவுமெடுத்தாரைப்பாரா = பலவிடயங்களையும் எடுத்தியம்புவாராயினார்-எ-று

அரிவையாக்குக் கறபே முககியகுணீமாகவின் பண்டென்பது அனடு அதனமேற்று கற்புடைமையால் காதுலமிகுபு புலவிப்பிச்சரிக்க வெதுமபுகவின், “பண்புபுரியும்பாங்கினால்வெம்புலவிக்கடல்” எனார். வெம்புலவி - வெம்புகுநகேதுவாகியபுலவி()

பேதநிலைமைநீதியினாறபிணமபலவுஞ்சொன்னவாமுன மாதரவருமறுததுமனங்கொண்டசெற்றமாறாராயேதமருவுமவாநிறத்திலிந்தமாறறமியமபிலுயிர போதலொழியாதெனவுரைத்தார வருமஞ்சிப்புறம்போந்தார்.

(இ-ள) பேதநிலைமைநீதியினால் = வெவ்வேறுவகையபெயர் நியாயங்கனிதால்; பிணமபலவுஞ்சொன்னவாமுன = மீட்டும அனேகவிதமாக விளையவார்முன்பு, மாதரவருமறுதது = பரவையாச்சியாரும் இனுகார்பால், மனங்கொண்டசெற்றமாறாராய = திருவுளத்தேகொண்ட சீற்ற மாறாதலாகி, ஏதமருவுமவாநிறத்திலு = நீங்குடையாராகிய அவாலிடயமாக, இநதமாறறமியமபிலு = இரகசையவாராததைகளை இனிப்பேசுவீராகி, எயிர்போதலொழியாதெனவுரைத்தார் = உயிரீங்குதல் தவறாதென்று உறுதிகூறினார், அவருமஞ்சிப்புறம்போந்தார் = அதுசேட்டஅவரும் அச்சமுறறுவெளியேவந்தவிட்டார்-எ-று (௩௨௦)

போந்தபுகுநதபடியெல்லாமபூநதண்பழனமுனைப்பாடி வேந்தர்தமக்குவிளம்புதலுமவெருவுறறயாவாராயாவேலை நீநதும்புணையாநதுணைகாணாநிகழநதசிரநதாருலநெஞ்சிற் காநதவழிநதுதோயநதெழாராகுகுலிடையாமககடலுள.

(இ-ள) போந்தபுகுநதபடியெல்லாம் = சென்றுநிகழ்த்தசெயல்களனைத்தையும், பூநதண்பழனம் = மலர்களசெறிந்த குளிர்ந்த வயல்பரம்பிய; முனைப்பாடி

வேந்தர் தமக்கு விளம்புதலும் = திருமுனைப்பாடி காட்டுத்தலைவருக்குச் செப்புதலும்; வெருவுற்றயர் வார் = செயம்பால தயாதென அச்சமுற்றுச்சோர்வார்; தயர்வேலை நீந்தும் புணையாந் துணைகாணா = துன்பசாசரத்தைக்கடந்தற்கேதுவாகிய தெப்பமாகுந்துணையைக் கண்டிலர், நிகழந் தசிரந்தாகுலநெஞ்சிற்காந் தவழிநது = நேர்ந்தவியாகுலமானது மனதை வெதுப்ப நிலையழிந்து, சங்குலிடையாமக்கடலுட்டோயந்தெழார் = அவ்விரவிலே அந்தயாமடென்னுங்கடலின்மூழ்கி எழாதவராயினர்-எ-று.

உலகியலுபுணாநதோர் தக்காவகுணர்த்தியும் உணராதபரவையாகரை இனியுணர்த்துவார் மனிதருளிலரெனத் துணைநதனரென்பார் “தயாவேலை நீந்தும் புணையாந் துணைகாணா” என்றும், அரத்தயாமமுமாயிறே இனி அவர்மாளிகையை அடையுமாறு என்னென்னும் ஆகுலமேமிகுதலால் அக்காலம் நீட்டித்ததுபோலத் தோற்றியதென்பார் “அரத்தயாமக்கடலுட்டோயந்தெழார்” எனறும் கூறினார். நீந்தாதகேதுவாகியபுணையை நீந்தும்புணையென்றது காரியநதைக்காரணமாக உபசரித்தலாம். (நஉஉ)

அருகுசூழ்நதார் துயின் றுதிருவததயாமப்பணிமடங்கிப் பெருகுபுவனஞ்சலிபின்பிபேயுமுறங்குமபிறங்கிருள்வாய் முருகுவிரியுமலர்கொன்றைமுடிமேலரவுமிளமதியுஞ்செருகுமொருவாதோழாதனிவருநதியிருநதுசிநதிப்பார்.

(இ-எ) அருகுசூழ்நதார் துயின் று = அருகேசூழ்ந்துள்ள அடியவர்களும் பரிசனங்களும் உறக்க, திருவத்தயாமப்பணிமடங்கி = சிறந்த அரத்தயாமபூசையு முடிதலால்; பெருகுபுவனஞ்சலிபின்பி = மிகுபுவனமுறறும் செயலிலையாக; பேயுமுறங்கும்பிறங்கிருள்வாய் = பேயுங்கண்ணுறங்குகின்ற மிகுஇருளிலே, முருகுவிரியுமலர்கொன்றைமுடிமேல = மனம்பரவிய கொன்றைமலரணிந்த திருமுடிமேல; அரவுமிளமதியுஞ்செருகுமொருவாதோழர் = பாம்பையுமிளம்பிறையையும் பகைமைநீங்கவணியும் அமலரது தோழராகிய நம்பிபாருரா, தனிவருந்தியிருந்து சிந்திப்பார் = தனித்து அயர்வுற்றிருந்து ஆலோசிப்பார்-எ-று

மடங்குதலென்பது தாற்பரிப்பொருளாய் எண்டு முடிதலையுணர்த்திற்று. உறக்காத உழலுகின்ற பேயுமுறங்கும் அரத்தயாமத்திலே இவரொருவரும் உறக்காது இங்கனம் ஆலோசனையுடையராயிருந்தமை அடிலியப்பென்பார் “பேயுமுறங்கும்பிறங்கிருள்வாய்தனிவருந்தியிருந்து சிந்திப்பார்” என்றார். பேயும்என்புழி உம்மை இழிவுசிறப்பு. துயின் று மடங்கி இன்றி என்பவை வினையெச்சத்திரிபுகள். (நஉஉ)

முன்னையினையாலிவ்வினைக்குமுலமானாள்பாலணைய வென்னையுடையாயினைநதருளாயிரந்தயாமத்தெழுந்தருளியன்னமனையாளபுலனிபினையசுறறிலுயயலாமன்றிபிள்ளையிலில்செயலென்றுபெருமான்மிகுடமைநினைந்தார்.

(இ-எ) என்னையுடையாய் = என்னையுடையாகவுடையஎம்பெருமானே; முன்னையினையாலிவ்வினைக்கு = பூராவகன்மத்தால் ஈண்டாடவிக்கப்படும் வினைப்போங்கட்கு; முலமானாள்பாலணைய = காரணமாயிருக்கும் பரவலாலணுக; நினைந்தருளாய் = தேவரீர்சிந்தித்தருளால்வேண்டும்; இந்தயாமத்தெழுந்தருளி = இந்தஅரத்தயாமத்திலே ஆன்

கெழுந்தருளி; அன்னமனையாள் புலவியினை அன்னம்போல்வாளாகியபரவையின்பிணக்கை; அகற்றிலுய்யலாமன்றி=ஒழித்தால்உயிர் பிழைப்பதல்லது, பின்னையிலலைச்செயலென்று=வேறுசெய்கையில்லையென்று; பெருமானடிகடமைநினைந்தார்=சிவபெருமானடினைச்சிந்தித்தார்-எ-று.

வினைப்போகக்களை வினையெனது உபசாரவழகரு. அப்போகங்கள் அவன் அவன் அதவென்னும் முன்னியைவால் அணுகற்பாலனவாகவின இவ்வினைப்போகம் இப்பரவையமுன்னியைவால் அணுகிறதென்பார் “இவ்வினைககுமூலமானுள்” என்றும், அடிமைகட்டு ஆபத்தேநீர்ந்துழி உடையானையன்றி உறுதுணையின்மையின் நீரேநீக்கியருளலவேண்டுமென்டார் “என்னையுடையாய்நினைந்தருளாய்” என்றும், எழுந்தருளிப் புலவியையகற்றுவழி அணையப்பெறுமையின் உய்தியின்மை ஒருதலையென்பார் “புலவியினையகற்றிலுய்யலாமன்றிப்பின்னையிலலைச்செயல்” என்றும், பெருமானடிகளை நினைந்தாரென்க. (நஉந)

அடியாரிடுக்கண்டரியாதாராணடுகொண்டதோழர்குறை முடியாதிருக்கவல்லோமுற்றுமளித்தாள் பொற்றளிர்க்கைத் தொடியார்தழும்புமுலைச்சுவடுமுடையார்தொண்டர்நாங்காணும் படியாலனைந்தாரெடியோனுங்காணுவடிகளபடிதோய.

(இ-ள்) அடியாரிடுக்கண்டரியாதாரா=ஆட்கொள்ளப்படாத அடியவர்கள்படுந்துன்பத்தையும் சகியாத அண்ணலார்; ஆண்டுக்கொண்டதோழர்குறை=தாமே வலிந்து அடிமைகொண்டதோழராகிய நம்பியாரூரர் குறையை; முடியாதிருக்கவல்லரே=பூர்த்திசெய்யாதிருக்கவல்லரே (வல்லரல்லர் ஆகலின்); முற்றுமளித்தாள்=உலகமுழுமையும்பெற்றளித்தஉமாதேவியாரது; தளிர்க்கைப்பொற்றொடியார்தழும்புமுலைச்சுவடுமுடையார் = தளிர்போலும்சுரத்திலணிந்த பொன்னாலாகிய வளைத்தழும்பையும் முலைத்தழும்பையுமுடையவராகிய அம்முதல்வர், தொண்டர்காணும்படிபெடியோனுங்காணுவடிகளபடிதோயவனைந்தார் = அந்நாயனூர்கோக்கும்படி திருமாலுமுணராததிருவடிகள் நிலத்திற்படிய எழுந்தருளிஞர்-எ-று. தாம்-ஆல்-அசைகள்.

இடுக்கணும் என்னும் இழிவுசிறப்பும்தமை விகாரத்தாற்றொக்கது. வல்லரேஎன்னும் ஏகாரம் வல்லராகாரஎன்னும் பொருளுணர்த்தலின் எதிர்மறை. இது “புதியனபுகுதலும்வழுவல்” என்பதனாகொள்க. முலைத்தழும்பும் வளைத்தழும்புமுடையராகலின் அத்தகையஇன்பம் தோழரும்பெற அணுகினரென்பார “தொடியார்தழும்புமுலைச்சுவடுமுடையார்” என்றும், ஏனையர்க்கு அரியரேனும் அடியவர்க்கு எளியரென்பார “பெடியோனுங்காணுவடிகளபடிதோயவனைந்தார்” என்றும், கூறிஞர். பிந்திய உம்மை சிறப்பும்தமை. (நஉச)

தம்பிரானாரெழுந்தருளாதகாங்கற்கரியமகிழ்ச்சியிற்றை கம்பியாரின்றுவயவங்குகளகலநதபுளகமயிராமுகிழ்ப்ப நம்பியாரூரருமெதிரேநளிநமலர்க்கைதலைக்குறிய வம்பிகாவல்லவர்செய்யவடிததாமையின்கீழுவீழ்நதார்.

(இ-ள்.) தம்பிரானாரெழுந்தருள்=தம்முடையதலைவனூர்எழுந்தருளுதலால்;உம்பியாரூரருமெதிரேநாங்கற்கரியமகிழ்ச்சியினால்=தம்பிரானாரேமுறும்அத்தலைவரெதிரே

தாக்குதற்கரியமகிழ்ச்சியோடு; அவயவங்கள் கம்பியாநின்று = உறுப்புக்கள் மடுங்கவும்; கலந்தபுளகமயிர் முகிழ்ப்ப=சிலிர்த்தலடைந்த உரோமங்களை அரும்பவும்; களிணமலர்க்கைதலைக்குவிய=செந்தாமரைமலர்போலுங்கரணங்கள் சிரமேற்குவியவும்; அம்பிகாவல்லவர்=அம்பிகாபதியாகிய அக்கடவுளின்; செய்யவடித்தாமரையின் கீழ்வீழ்த்தார்=செந்தாமரை மலர்போலும் திருவடிகளில் நமஸ்கரித்தார்-எ-று.

நிறடவென்பது நின்றெனத்திரிந்தது. வல்லவர்-நாயகர். கீழ்-ஏழனுருபு.(௩௨௫)

விழுந்துபரவியிக்கபெருவிருப்பினோடுமெதிர் போற்றி யெழுந்தநண்பர் தமைநோக்கியெனையுற்றதென்றருளத் தொழுந்தங்குறையைவிளம்புவார் யானேதொடங்குந்துரிசுடைப்பட்ட டமுநதுமென்னையின்னமெடுத்தாளவேண்டுமுகக்கென்று.

(இ-ள்.) விழுந்துபரவியிக்கபெருவிருப்பினோடும்=விழுந்துமலஸ்கரித்து யிசுத்தபெருங்காதலோடும், எதிர் போற்றியெழுந்தநண்பர் தமைநோக்கி = எதிரே துதித்துக் கொண்டெழுந்ததோ முரைப்பார்த்து; என்னையுற்றதென்றருள=இயைந்தவருத்தம் யாதெனறுகேட்டருள; யானேதொடங்குந்துரிசுடைப்பட்டமுந்துமென்னையானேமேற்கொண்ட குறந்ததுட்டிவருத்தம் எனனைய; இன்னமெடுத்தாளவேண்டுமுகக்கென்று=இன்னமும் அககுற்றத்தின்க்கி ஆண்டருள உமககுக்கடமையென்றுகூறி; தொழுந்தங்குறையைவிளம்புவார்=பணியும் தமது குறையைப் பரிந்துரைப்பார்-எ-று.

யானேதொடங்குந்துரிசென்றது-சீக்கிலிகாச்சியாருக்குத் தாமே வலித்துசபதமுரைத்துத் தவறி, அதுகாரணமாக அயர்வுறுத்தீங்கு. ஏகாரம்-தேற்றம். வேண்டுமென்பது பரிம தகும் என்பனபோலத் தொழிற்பெயராய்த் தேற்றப்பொருள்பட்டுநிற்பதொருசொல். கடமைஎன்பது சொல்லெச்சம். (௩௨௬)

அடியேனங்குத்திருவொற்றியூரினீரோயருள் செய்ய வடிவேலொண்கட்சங்கிலியைமணஞ்செய்தணைந்ததிறமெல்லாம் கொடியேரிடையாளபரவைதானநிறுத்தனபால்யான்குறுகின் முடிவேனென்று துணிந்திருநதாளென்னென்று செய்வதெனமொழிந்து.

(இ-ள்) திருவொற்றியூரில் ரோயருள் செய்ய = திருவொற்றியூரிலே தேவாரே கிருபைபாலிகக; வடிவேலொண்கட்சங்கிலியை=வடித்தவேல்போலும் அழகியகண்களை யுடையசங்கிலியை; அடியேன்மணஞ்செய்தணைந்ததிறமெல்லாம்= அடியேன்மணம்புரிந்து உடனிருத்தசெய்கைமுற்றும்; கொடியேரிடையாளபரவையறிந்து=கொடியபரிகர்த்தமருங்குலையுடைய பரவையென்பவருணர்ந்து; தன்பாஷயான்குறுகின்=தன்னிடத்தே யான் அடைந்தால்; முடிவேனென்று துணிந்திருந்தாள்=உயிர்விடுவேனென்று நிச்சயித்திருந்தனள்; என்னென்று செய்வதெனமொழிந்து = அடியேன்செய்வதுயாதென்று விண்ணப்பித்து-எ-று.

அங்கு-தான்-அசைகள் ஏகாரம்-பிரிநிலை. வடி-வடுவகிருமாம். ஏர்-உவமவுருபு. இறுக்கின்றாளென்பது துணிவுபற்றி இறந்தகாலத்தாற்கூறப்பட்டது. (௩௨௭)

நாயனீரோநானுமக்கிங்கடியேனாகினீரொனக்குத் தாயினல்லதோமுநாமந்தம்பிரானாரேயாகி

லாயவறிவுமிழந்தழி வேனயர்வுநோககியவ்வளவும்
போயிவ்விரவேபரவையுறுபுலவிதீர்த்துத்தாருமென

(இ-ள்.) நாயனீரோநானுமக்கிங்கடியேனுகிலைதலைவரே யான தேவரீருக்கு அடியேனானால்; நீரெனக்குத்தாயினல்லதோமுருமாநதம்பிரானாரேயாகில்—தேவரீர் அடியேனுக்குத் தாயினும்சல்லதோமுருமாகும் தலைவரேயானால், ஆயவறிவுமிழந்தழிவேனயர்வுநோக்கி—(செயற்கைஅறிவையேயன்றி) இசயற்கையறிவையமிழந்து வருகுவேனானுடைய சோர்வைக்குறித்து; இவ்விரவேயவ்வளவும்போய்—இந்தஇரவிலேயே அபு (பரவையின துமனை) அளவுஞ்சென்று, டரவையுறுபுலவிதீர்த்துத்தாருமென—அவ்வளவுதிகரித்தபுலவியை அகற்றியருளுமென்றுவேண்ட—எ-று

யான் உமக்கு அடியவனாகியதும் நீ எனக்குத் தோழமையோடு தலைவராகியதும் திண்ணமாயின் என்பார் இதனையே புலவிதீர்த்தறகு இரண்டுஏதுவாகி “நாயனீரோநானுமக்கிங்கடியேனுகில் நீரெனக்குத்தாயினல்லதோமுருமாநதம்பிரானாரேயாகில் புலவிதீர்த்துத்தாரும்” என்றும், நீர் செலவூதற்கருந்தாரத்தசென்பார் “அவ்வளவும” என்றும், காலம்நீட்டிகளின் உய்தியில்லையென்பார் “இவ்விரவே” என்றமகூறினாரென்க. நாயனீரேஎன்பது முன்னிலை. இறகு-அசை. தாயினுபெனனும் உயர்வுசிறப்பும்தொக்கது. பித்தியசுக்காரமிரண்டனான முந்தியதுதேற்றம், பித்தியதுபிரிநிலை, முந்திய உம்மையிரண்டும் இறந்ததுதழீஇயவை ஆயஅறிவு-இயநுகையறிவு. அவ்வளவுமென்பது தாரத்தைச்சுட்டலின் இதிலுமம்மையாவுசிறப்பு. அவ்வளவும் என்புழி ஏழனுறுபுலிரித்த அந்தமாளிகையினும் என்னவொன்று இப்பொருட்கண் உமமை இழிவுசிறப்பென்க. (௩௨அ)

அன்புவேண்டிந்தம்பெருமானடியாவேண்டிற்றேவேண்டி
முன்புநின்றவிண்ணப்பஞ்செயதநமபிமுகநோககித
துன்பமொழிநீயாமுனக்கோதூதனாகியிப்பொழுதே
பொன்செய்மணிப்பூண்பரவைபாறபோகின்றேமென்றருள்செய்தார்

(இ-ள்.) அன்புவேண்டிந்தம்பெருமான்—அண்டையேவிருப்பிய ஆன்மநாயகராகியபெருமான்; அடியார்வேண்டிற்றேவேண்டி = அடியவராகிய ஆருளுடையநடப்பிகள் விரும்பியதையே முடிக்கவிரும்பி; முன்புநின்றவிண்ணப்பஞ்செயதநமபிமுகநோககி—தமக்கு எதிரேநின்ற விண்ணப்பஞ்செய்த அநநாயனூர்திருமுகமநோககி, நீ துன்பமொழி=நீ துன்பத்தைவிடக்கடவாய்; யாமுனக்கோர் தூதனாகி = யாமநினக்குஞ்சுதனாகி; பொன்செய்மணிப்பூண்பரவைபால=பொன்னாலும் நவமணிகளாலும் இயற்றிய ஆடரணங்களைப்பூணந்த பரவையினிடத்து; இப்பொழுதேபோகின்றேமென்றருள்செய்தார் =இவ்விரவிலேயே செல்கின்றேமென்று கட்டினையிட்டருளினார்—எ-று

தம்-ஆன்மா. நெடியவனுங்காணாத நின்மலக்கடவுள் தூதராகிச்செல்லத்துணிந்தமைக்கு ஏது அன்பேயன்றிப் பிறிது அன்றென்பார். “அன்புவேண்டிந்தம்பெருமான்” என்றும், அன்பரெண்ணியவற்றை எண்ணியாங்கு அநநிலையேயளிக்கும் அருளுடைய ரென்பார்; “அடியார்வேண்டிற்றேவேண்டித்தானாகி இப்பொழுதே போகின்றேமென்றருள்செய்தார்” என்றும் கூறினாரென்க. (௩௨ஆ)

எல்லையில்லாக்களிப்பினுலிறைவர்தாளில்லீழ்ந்தெழுந்து
வல்லபரிசெல்லாநதுதித்துவாழ்ந்துநின்றவன்றெண்டர்

மூல்லைமுகைவெண்ணகைப்பரவைமுதில்சேர்மாடத்திடைசெல்ல
நில்லாதீண்டவெழுநதருளிநீக்கும்புலவியெனத்தொழுதார்.

(இ-ள்) எல்லையில்லாக்களிப்பினுலிறைவாதாளில்வீழ்ந்தெழுந்தது=அரவில்காத
மகிழ்வால் அண்ணலார் திருவடிகளிற் பணிந்தெழுந்து, வல்லடரிசெல்லாந்துதித்தது=(அ
ப்பெருமான் தோத்தியிலே) தாம்அறிந்ததுள்ள தனமேமுற்றந்ததுகித்தது; வாழ்ந்ததின்
வன்றொண்டர்=மகிழ்ந்துநின்ற வன்றொண்டப்பெருமான, மூல்லைமுகைவெண்ணகைப்
பரவை=மூல்லைமுகைபைநிகராதவெளளிபமுறுவலையுடைய டரவையினது, முகிலசேர்
மாடத்திடைசெல்லநில்லாது=மருசுபடியுடமாளிகையிறசெல்லத்தாமதியாது, ஈண்ட
வெழுந்தருளிநீக்கும்புலவியெனத்தொழுதார்=விரையமூந்தருளிப் பிணக்கை நிகர்த்
தித்தருளலவேண்டுமென்று வீழ்ந்துவணங்கினார்-எ-று.

தம்பெருமையைத் தாமுடறியாத்நன்மையராகிய அக்கடவுளின்பெருமையைத்
திருவருள் உள்ளத்திலேநின்றதுணாத உணாதவற்றையேயன்றி முற்றுமுணர்ந்து
தித்தல முடியாதென்பார் “வல்லடரிசெல்லாதுதித்தார்” என்றார். அந்தெல-விதைல்.
பல்லோர்படாககைமுன்னிலைநமையிறசெல்லாத “நீக்கும்” எனவும் செய்யுமென்
முற்று முன்னிலைக்கணவந்தமை துடவழுவமைதி. (நூ.உ)

அண்டர்வாழக்கருணையினால்காலமமுதாக
வுண்டநீலககோலமிடற்றொருவரிருவரீக்கறிவரியார்
வண்டிவாழமலர்க்கூந்தற்பரவையார்மாளிகைநோக்கித்
தொண்டராததாயர்நீக்கத்தூதராயெழுந்தருள்.

(இ-ள்.) அண்டர்வாழ=தேவாபிழைத்துவாழ்தம்பொருட்டு; கருணையினால்
காலமமுதாகவுண்ட=திருவருளால் நஞ்சத்தை அமுதாகஅருந்திய, நீலக்கோலமிடற்
றொருவர்=நீலநிறம்பெற்றகண்டதையுடைய நமலரும், இருவர்க்கறிவரியார்=திருமா
லுக்கும்பிரமதேவருக்கும் (தேடி) அறிதற்கரியவருமாகியஇறைவா, வண்டிவாழமலர்க்
கூந்தல்=(மணம்விரும்பி) வண்டுகளகுடிகொள்ளும் மலாசெறிந்த அளகத்தையுடைய;
பரவையார்மாளிகைநோக்கி=பரவைநாச்சியாரது திருமனையைக்குறித்து;தொண்டராத்
ததாயர்நீக்கத்தூதராயெழுந்தருள் = கூந்தரமூர்த்திசுவாமிகள் கவலையை அகற்றுதற்
குத தூதராயெழுந்தருளுங்கால-எ-று.

அண்டர்வாழஆலமுண்டவரென்பது தொண்டர்வேண்டினால் தூதராகாதிருப்
பரோவென்னும் நயம்பற்றிவந்தது உண்ணுதலாலாகியநீலகண்டம் என்பதனை உண்ட
நீலகண்டம் என்றார். (நூ.க)

தேவாசிரயன்முறைபிருக்குருதேவொல்லாருசேவித்துப்
போவார்தம்மில்வேண்டிவார்போதவொழிந்தார்புறத்தொழிய
வோவாவணுக்கசசேவகத்திலுள்ளோர்பூதகணநாதர்
மூலாமுனிவர்யோகிகளின்முதலாராகண்முன்போக.

(இ-ள்.) தேவாசிரயன்முறைபிருக்குருதேவொல்லாம் = தேவாசிரயனென்னும்
திருக்காவணத்தில் கிரமப்படிவசிக்கும் தேவர்அனைவரும், சேவித்துப்போவார்தம்மில்
வணங்கிச்செல்வாராகியஅவரன்; வேண்டிவார்போத=வேண்டித்தகுதியர்மாத்திரம் உட

ன்செலல; ஒழிந்தோர்புறத்தொழிய=ஏனையோர்புறத்தேசிற்க; ஓவாவணுக்கச்சேவகத் திவள்ளோபூதகணநாதர்=அகலாத அகம்படித்தொண்டர்களும் பூதகணநாதர்களும்; மூவாமுனிவர்போசிகளில்முதலானார்கண்முன்போக = அழிவில்லாத முனிவர்களும் போசிகளுமாயினாலவர்களிலே தலைமைபெற்றவர்கள் முற்செல்ல-எ-று.

தலைவர்புறப்படுங்கால் யாவரும் உடன்செல்லுதலும் சிறிதுதூரங்கழிந்தபின் வேண்டுவார்போக ஏனையோர்மீளுதலும் மரபாகலின் “போவார்தமயில்வேண்டுவார்போத வொழிந்தோர்புறத்தொழிய” என்றா. அணுககம்-சமீபம் மூவாமை-அழிவின்றிக் கற்பாதிக்களால் எக்காலத்தும் ஒருபெற்றியினிருத்தல். (௩௩௩)

அருகுபெரியதேவருடனணைநதுவருமவ்விருடிசரு மருவுநண்புநிதிக்கோனுமுதலாயுள்ளோமகிழ்நதேததத் தெருவும்விசும்புநிறைநதானிரைசசெழும்புமாரிபொழிநதலையப் பொருவிலன்பாவிடுநதூதாபுனிதவீதியினிறபோத.

(இ-ள்.) பெரியதேவருடனணைநதுவருமவ்விருடிசரும்=பெருமைபெற்றதேவர் களோடு கெருங்கிவரும்முனிவர்களும்; மருவுநண்புநிதிக்கோனுமுதலாயுள்ளோர்=நிலை பெற்றநட்டையுடைய குபேரனும்முதலாயினோர்; அருகுமகிழ்ந்தேதத=அருகேஉவந்து அதிக்க; விரைச்செழும்புமாரிபொழிந்து=மணம்நிரம்பிய செழித்தமலர்மாரிபொழி யப்பட்டு; தெருவும்விசும்புநிறைந்தலைய = வீதிகளினும் விண்ணினும் நிறைந்துபரவ; பொருவிலன்பர்விடுநதூதர் = நிகரற்றஅன்பரால் அனுப்பப்பட்டதூதராயினிலனார்; புனிதவீதியினிறபோத=புனிதமுடையவீதியிலெழுந்தருள-எ-று.

பொழிந்தென்னும்செய்வினை செய்ப்பாட்டுவினைககண்வந்தது. தேவர்முனிவர் முதலியோருடன் தேவாதிபரெழுந்தருளப்பெறுதலின் “புனிதவீதி” எனாரர்.(௩௩௩)

மாலுமயனுங்காணுதாரமலர்த்தாள்பூண்டிவந்திறைஞ்சுந் காலமிதுவென்றங்கவவாயழைத்தாலென்னக்கடல்வினைத்த வாலமிருண்டகண்டத்தானடித்தாமரைமேறசிலம்பொலிப்ப நீலமலர்க்கட்பரவையாதிருமாளிகையைநேர்நோகுகி.

(இ-ள்.) மாலுமயனுங்காணுதாரமலர்த்தான் = திருமாலும்திசைமுகம்காண்ப ரிய தேவாதிபருடைய திருவடித்தாமரைகளை; வந்துபூண்டிறைஞ்சுங்காலமிதுவென்று = அணுகிச சிரமேற்கொண்டவணைஞ்சுங்காலம் இதுவாகுமென்று; அகவகரையழைத்தா லென்ன=அங்கே அவ்விருவரையும் அழைத்தாற்போல, கடல்வினைத்தவாலமிருண்ட கண்டத்தான்=கடலிலேவினைந்த ஆலத்தையருந்துதலாலிருண்ட கண்டத்தைப்பெற்ற கடவுளது; அடித்தாமரைமேற்சிலம்பொலிப்ப=திருவடித்தாமரைகளிற் சிலம்புகளொ லிக்க; நீலமலர்க்கட்பரவையார்=கருங்குவனைமலர்சிகர்க்கும் கண்களைவாய்ந்த பரவை காசசியாரது; திருமாளிகையைநேர்நோக்கி=திருமனையயெதிர்குறித்து-எ-று.

உம்மையிரண்டும் எண்ணின்கணினற உயர்வுசிறப்பு. வினைத்த-வலித்தல்வின ரம். கடலில்(வாசுகி) வினைத்தஎனினுமாம். ஆலமென்புழி மூன்றனுருபுவிளிக்க. சிலம்பு கள், யாவர்க்கும் சிவபதமளிகரும் வேதவடிவினவாகலின், அப்பேற்றையுமாறு அவ்வி ருவரையும் அழைத்தாற்போல ஒலித்தனவென உபசரித்தாரென்க. (௩௩௩)

இறைவர்விவைவினெழுந்தருளவெய்துமவர்கள்பின்றொடரவறைகொடினாரீர்தொடர்சடையிலரவுதொடரவரியவிளம்பிறைகொளருகுநறைபிதழிபபிணையலசுருமபுதொடரவுடன்மறைகடொடரவன்றொண்டாமனமுந்தொடரவருமபொழுது

(இ-ள்.) இறைவாவிரைவினெழுந்தருள=எம்பெருமான் தாம் விரைவாகஎழுந்தருளுதலால்; எய்துமவர்களபின்றொடர = உடன்வருபவர்களபின்னர்ந்தொடரவும்; திரையறைகொள்நீர்தொடாசடையிலரவுதொடர=அலைகள்மோதுதல்வாய்ந்த கமகையணிந்தசடையிலே பாம்புகள தொடரவும்; அரியஇளம்பிறைகொளருகு=பெரிதும்இளமைவாய்ந்த பிறைமதியைச்சூடியபக்கத்திலே; நறைபிதழிப்பிணையற்சுரும்புதொடர=மதுவைச்சொரியும் கொன்றைமாலையிலுள்ளவண்டுகள தொடரவும், உடன்மறைகடொடர=விடாதுவேதங்களதொடரவும், வன்றொண்டர்மனமுந்தொடரவரும்பொழுது=இவற்றோடு காயனாது உள்ளமும்தொடர வருந்தருணத்தில-எ-று.

எழுந்தருளஎன்பது எச்சத்திரிபு எழுந்தருளும்பொழுது என்றறைப்பினும் அமையும். அதை-முதலிலைத்தொழிப்பெயர். இறைவா விரைநதுசெல்லுதலின் ஏனையோர் ஒக்கஉடன்சென்றிலரென்பார் “பின்றொடர” என்றும், விரைதலாலிலைபேறின்றிஅரவுதொடர்தல்முதலிபவும் உடனிகழ்ந்தனவென்பாரா “அரவுமுதலியவைதொடர” எனறும், மனம் செலலுதற்கரிய சிறறுருவாழிருந்தும் அதுவும் உடன்சென்றதென்பார் “மனமுந்தொடர” என்றும் கூறினர். மனமும்என்பதன்கணுமமை இறந்ததுதழீஇயது, சிறப்புமாம். (௩௩௩)

பெருவீனாயினுமிகமுழங்கிப்பிறங்குமதகுஞ்சரமுரித்து
மருவீருரிவைபுனைநதவாதம்யருங்குசூழ்வாரெருங்குதலாற்
றிருவீதியினிலழகரவர்மகிழுஞ்செலவத்திருவாரூ
ரொருவீதியிலேசிவலோகமுழுதுங்காணவுளதாமால்

(இ-ள்.) பெருவீரையினுமிகமுழங்கிப்பிறங்குமதகுஞ்சரமுரித்து= விசாலமாகிய கடலினும் மிககொலித்துவிளங்கிய மதயானையையுரித்து; சாமருவுவுரிவைபுனைந்தவாதம்மருங்குசூழ்வாரெருங்குதலால் = குளிர்மைபொருந்திய தோலைத்தரித்தபெருமானருகே சூழ்பவாகூடுதலால்; திருவீதியினிலழகரவர்க்கிழுஞ்செல்வத்திருவாரூர் = வீதிக்கூவிடங்கரெழுந்தருளப்பெற்ற செல்வமிககதிருவாரூரானது, ஒருவீதியிலேசிவலோகமுழுதுங்காணவுளதாம=ஒருவீதியினகண்ணேயே சிவலோகமுழுமையும்நோக்க உளதாயிற்று-எ-று.

கயமுக்காசுரனென்பவன் யானையுருவாய் தேவாமுதலியோர்க்கு இடுககண்செய்தாகை; பெருமான் அதனையுரித்துத் தோலைப்புனைந்தாராகலால், ‘குஞ்சரமுரித்திரிவைபுனைந்தார்’ என்றும், சிவலோகத்துள்ளாரனைவரும் சிவபெருமானுடன்வந்து ஈண்டுத்திகழுதலால் “ஒருவீதியிலே சிவலோகமுழுதுங்காணவுளதாகும்” என்றும் கூறினர். ஈர்மை-குளிர்மை. உரிவை-தோல். உரிககப்பட்டது என்பதுபொருள். உளதாம் என்றது காலமயக்கம். ஆல்-அசை. (௩௩௪)

* விடங்கர்-அழகர்.

ஞாலமுயயவெழுந்தருளுநம்பி தூதர்பரவையார்
கோலமணி மாளிகைவாயிலகுறுகுவார்முன்கூடத்தம்
பாலக்கணைநதாபுறநிறப்பணடேதம்மையர்ச்சிகுஞ்
சீலமுடையமறைமுனிவராசித்தனியேசென்றணைந்தார்.

(இ-ள்.) ஞாலமுய்பவெழுந்தருளுநம்பி தூதர் = உலகம் உய்தம்பொருட்டெழுந்த
ஞானிய நம்பியாரூரர்க்குத் தூதராகிய (தலைவா) ; பரவையார் கோலமணி மாளிகைவாயில்
குறுகுவார் = பரவைநாச்சியாரது அழகியமணிகளிறழத்த மனையின்வாயிலையணுகி;
முன்கூடத்தம்பாலக்கணைந்தார்புறநிறப்பணடேதம்மையர்ச்சிகுஞ் சீலமுடையமறைமுனிவராசி = அ
ரெல்லாம் புறத்தேநிற்கும்; பணடேதமையர்ச்சிகுஞ்சீலமுடையமறைமுனிவராசி = அ
நெககாலமாகத் தம்மைப்பூசிகும் ஒருக்கமுடைய ஆதிசைவமுனிவராகி, தனியேசென்
றணைந்தார் = தனியேபோய்ச்சாரந்தார்-எ-று. ௩௩௩ முதல் இவ்வேழும்ஞுகம்.

குறுகுவார் = முறறெச்சம். ஏகாரங்களுள்முந்தியது தேறறம்; பிந்தியது
பிரிசிலை. (௩௩௩)



சென்றமணிவாயிறகதவஞ்செறியவடைத்தவதன்முன்பு
கின்றபாவாயிறவாயென்றழைப்பெறிமெனகுழலாரு
மொன்றுநதுபிலாதுணர்ந்தயாவாருடையபெருமான்பூசனைசெய்
துன்றும்புரிநுன்மணிமார்பர்போலுமழைத்தானொனததுணிந்து.

(இ-ள்.) சென்றமணிவாயில் = திருவாயிலைச்சேர்ந்து, செறியவடைத்தகதவம்
தன்முன்புநின்ற = முற்ற அடைத்தகதவின்முன்புநின்ற, பாவாயிறவாயென்றழைப்பெ
பாவைபோலும்பரவையே கதவைத்திறப்பாயாகவென்றுவிலிளிக்க, ஒன்றுநதுபிலாது
நந்தயர்வார் = சிறிதும் நித்திரையின்றிப் பலவகையாகச்சிந்தித்து வருந்துவாராகிய;
பெறிமென்குழலாரும் = பெறித்தமெல்லிபுகூநதலையுடைய பரவைநாச்சியாரும்; அழைத்
தார = இங்கே அழைத்தவா; உடையபெருமான்பூசனைசெய்தகமையாகவுடைய
நாதரைவழிபடும்; துன்றும்புரிநுன்மணிமார்பர்போலுமெனததுணிந்து = உபவீதம்
பொருந்திய அழகியமார்புடைய ஆதிசைவமுனிவர் போலுமென நிச்சயித்து-எ-று.

ஒன்றுமென்பது-சிறிதுமென்னும்பொருட்டு. போலும்-ஒப்பிலபோலி (௩௩௩)

பாதிமதிவாழ்முடியாரைப்பயிலுபூசனையினபணிபுரிவார்
பாதிபிரவிலிங்கணைந்ததெனனோவென்றுபயமெய்திப்
பாதிபுகையாடிருவடிவிற்பரமராவதறியாதே
பாதிமதிவாணுதலாருயபதைத்துவந்துகடைதிறந்தார்.

(இ-ள்.) பாதிமதிவாழ்சுடையாரை = பிறைமதிதங்கியசுடையையுடையபெரு
மானை; பயிலுபூசனையினபணிபுரிவார் = தகுதிபெற்ற அருச்சித்தற்றெண்டிபுரியும் ஆதி
சைவமுனிவர்; பாதிபிரவிலிங்கணைந்ததெனனோவென்றுபயமெய்தி = அநாதராத்
யிலே இங்கு வந்தகாரியம் யாதொவென்று அச்சமெய்தி; உமையாள்பாதிதிருவடிபிற
யாதிபுகையாடிருவடிவிற்பரமராவதறியாதே = உமா தேவியை ஒருபாகத்திற்கொண்டதிருவருவையுடைய சிலப்ப
குமானென்பதையுணராமல்; பாதிமதிவாணுதலாரும் = அநாதசக்திரன்போலும் தனி
பெற்றகெந்திரியையுடைய பரவைநாச்சியாரும்; பதைத்துவந்துகடை திறந்தார் = பதை
அணுகிக்கதைத்திறந்தார்-எ-று.



பாலைநாயக்கியார் கும்பாபாயாசனம் ஆதிசைவாராய் பாலை திருமாளின்கட்கென வந்தொன்ற வியங்குவர்.

உமாபதியணிந்தது ஒருகலைமதியேயாகலின் ஆண்டுப் பாதிமதியென்றது அதனைச் சட்டமின்றது இன் தவிரவழிவந்தசாரியை. கடை ஈண்டுக் கதவு, “கடை திறமின்” என்பதனுமுணர்ச்சு. (௩௩௬)

மன்னுமுரிமைவன்றெண்டர்வாயிறறா தாவாயிலிடை
முன்னினரூகாககண்டிறைஞ்சிமுழுதுமுறங்குமபொழுதின்க
ணெனனையாளுமபெருமானிககெய்தியருளி னொன்ன
மின்னுமணி நூலணிமார்பொயதவேண்டிறென்னென்றார்.

(இ-ள்) உரிமைமன்னுமவன்றெண்டர்வாயிறறாதா = உரிமைபெற்றவன்றெண்டர் காரணமாகத் தூதாகி, வாயிலிடைமுன்னினரூகாககண்டிறைஞ்சி = வாயிலின்கண்ணே எதிரின்றவள்ளைநோக்கிவணங்கி, முழுதுமுறங்கும்பொழுதின்கண = யாவும் நித்திரைசெய்யும் ஆரத்தயாமத்திலே, என்னையாளுமபெருமானிககெய்தியருளி னொன்ன = என்னையாடகொண்டருளும் எம்பெருமான ாண்டு எழுந்தருளியதுபோல; மின்னுமணி நூலணிமாபா = அழகுவிளங்குமஉபகீதமணிந்த மார்பையுடைய தேவரீர்; எய்தவேண்டிறென்னென்றா = அடையவேண்டியது யாதென்று வினாவினார் — எ-று.

வாயிற்றுது-வாயிலாகுந்தது வாயில்-காரணம். (௩௪௦)
வேறு.

கங்கைநீகரந்தவேணிகரந்தவரருளிச்செய்வார
நங்கைநீமறாதுசெய்யினானவந்ததுரைப்பதென
வங்கயலவிழியினாமதனைநீரருளிச்செய்தா
லிங்கெனக்கிசையுமாகிலிசையலாமென்றுசொல்லி

(இ-ள்.) கங்கைநீகரந்தவேணிகரந்தவரருளிச்செய்வார் = கங்கைநதியொடுங்கியுசுடையமறைத்தகடவுள் அருளிச்செய்கின்றாரா, நங்கை-வனிதையருட்சிறந்தமங்கையே; நீமறாதுசெய்யினானவந்ததுரைப்பதென = நீமறுககாதுசெய்வையெல யான்வந்த காரியம் வகுக்கலாமென்றுகூற, அங்கயலவிழியினரும் = அழகியகயலமசசம்போலும் கண்களையுடைய பரவைநாசசியாரும், அதனைநீரருளிச்செய்தால் = அதனைத் தேவரீர் ஆளுநாபித்தால், இங்கெனக்கிசையுமாகிலிசையலாமென்றுசொல்லி = ஈண்டு அடியே னுக்கு இயலுமாலை உடன்படலாமென்றுரைத்தது. — எ-று.

பெருமான தம்முடையவிழிகளை வினையாட்டாகமுடிய அம்பிகையின்கரத்திலே வெயாவையாகத்தோற்றியகங்கைப்பெருக்கைஉலகழியாவண்ணம் ஒருசுடையிற்கரப்பித் தாராகலின் “கங்கைநீகரந்தவேணி” என்றும், அருசசகருவாய்வந்த இப்பொழுது அவவேணியைமறைத்தாராகலின் “வேணிகரந்தவா” என்றும் வியந்தனர். (௩௪௧)

என்னினைநதனைநததென்பாலினனதென்றருளிச்செய்தாற்
பினனையதியலுமாகிலாமென்பபிராராதாமு
மின்னிடைமடவாயநம்பிவரவிங்குவேண்டுமென்ன
நன்னுதலாருஞ்சாலநன்றுநம்பெருமையென்பார்.

(இ-ள்.) என்னினைநதனைநததென்பால் = தேவரீர் யாதுநினைநதுசிறியேனிடத் தேவந்தது; இன்னதென்றருளிச்செய்தால் = அது இன்னகாரியமென்று அருளிச்செய் வீராயின; பின்னையதியலுமாகிலாமென = பின்பு என்னும்செய்யத்தக்கதாயின அது

செய்யலாமென்றுரைக்க; பிரானாதாமும்=பெருமானும்; மின்னிகைமடவாய்=மின் னையொத்ததுசுப்பையுடையநக்கையே; நம்பிவரவிகுருவேண்டுமென்ன = ஆளுகைய கம்பிகள் இங்கே அணுகுதற்கு இசையவேண்டுமென்றுகூற, கண்ணுதலாரும் = கல்ல நெற்றியையுடையபரவைநாச்சியாரும், சாலகந்துரமபெருமையென்பார்=கம்முடைய பெருமை மிகவும்கன்றென்று நவிலுவாராயினர்.—எ-று.

மின்னிகைமடவாயென்பதற்கு; உருவததால் மின்னலும்தோற்கும் இளம்பருவ மூடையாய் எனினும்பொருளும். நீர் இங்கனகூறுதலும் யான இதற்குடன்படுத லும் செய்யின் ஞாலத்திலே நமபெருமை நன்குவிளங்குமென்ப பழிததனரென்பார் “சாலகந்துரம்பெருமையென்பார்” என்றார். (கூசஉ)

பங்குனித்திருநாளாளுக்குப்பணடுபோலவருவாராகி யிங்கெனைப்பிரிந்துபோகியொற்றியூரெயதியுகே சங்கிலித்தொடக்குண்டாருக்கிங்கொருசாவுண்டோநீர கங்குலின்வந்துசொன்னகாரியமழுகித்தென்றார்

(இ-ள்) பங்குனித்திருநாளாளுக்குடையபெருவாராகி= உத்தரத்திருநாளாளுக் கு வழக்கம்போலவருவாரொத்தகடிதது, இங்கெனைப்பிரிந்துபோகியொற்றியூரெயதி= இங்கே அடியேனையகன்றுசென்று திருவொற்றியூரச்சேராதது, அங்கேசங்கிலித்தொ டக்குண்டாருக்கு=அவ்விடத்திலே சங்கிலியினது பிணிபையுடையராயினர்க்கு, இங் கொருசார்வுண்டோ=இவ்விடத்திலே ஒருமறுண்டாகுமோ; நீரகங்குலின்வந்துசொ ன்னகாரியமழுகித்தென்றார்=நீர் இங்குததாராததிரியிலவந்து அறிவித்த இச்செயல் மிக அழகுடைத்தென்றார் —எ-று.

உத்தரகட்சத்திரம் பங்குனிமதிக்கு உரியதாகலின் பங்குனியென்பபெயாபெற் றது. பங்குனிமாதத்திருவிழா என்னலும்ஒன்று வகுத்தவண்ணம்வாராமையின் வருவார் டோன்றுகடித்ததேயன்றி வாய்கமயன்றென்பார் “வருவாராகி” என்றும், இரட்டுறமொ ழிதலால் “சங்கிலித்தொடக்குண்டார்” என்றும், அங்கேபிணிப்புண்டாருக்கு இங்கேசாா தற்றன்மையின்றென்பார் “இங்கொருசார்வுண்டோ” என்று; இவ்வரவிலே இதன் டொருட்டு நீராணுகியது அதிவியப்பென்பார் “நீரகங்குலின்வந்துசொன்னகாரியம ழுகிது” என்றும் இயம்பினாரெனக (கூசக)

நாதருமதனைகேட்டுநங்கைநீநம்பிசெய்த வேதங்கண்மனத்துக்கொள்ளாதெய்தியவெருளிநீங்கு நோதகவொழிதற்கன்றோ நுனனையான்வேண்டுககொண்ட தாதலின்மறுத்தலசெய்யவடாதெனவருளிச்சேய்தார்

(இ-ள்.) நாதருமதனைக்கேட்டு=கம்பெருமானும்அதனைக்கேட்டருளி, கங்கை= நக்கையே; நீநம்பிசெய்தவேதங்கண்மனதுக்கொள்ளாதது= ஆளுகையநம்பிகள்செய் தஅக்குற்றங்களை நெஞ்சிற்கொள்ளாமல்; எய்தியவெருளிநீங்கி=சாரங்கதகோபம்தணித்து; நோதகவொழிதற்கன்றோ நுனனையான்வேண்டுககொண்டது=(நீ) துன்பத்தைத் தக்க படி நீங்குதற்பொருட்டல்லவா நின்னை யான்கேட்டுக்கொண்டது; ஆதலின்மறுத்தல் செய்யவடாதெனவருளிச்செய்தார் = இதுகருத்தாகலின், இனித் தடுத்தலசெய்யத்தகா தென்று இசைத்தருளிஞர்.—எ-று.

நோ-துன்பம் இந்நீனை வினைத்தொகையாகி நோகின்றதகவுளனிணுமஅருமயும்.
நின்வருத்தம்மீக்கவே நமது முக்கியகருத்தென்பார் “நீவெகுளிநீங்கினோதகவொழிதற
கன்றோதுன்னையானவேண்டிக்கொண்டது” என்றொனக. (௩௪௪)

அருமறைமுனிவரானவையரைததையலாராதாவ
கருமமீதாகநீரிக்கடைததலைவருகைமறறும
பெருமைக்குத்தகுவுதனறாலொறறியூருறுதிபெறறர்
வருவதற்கிசையேனீருமபோமெனமறுததுசசொன்றா.

(இ-எ) தையலா=பரவைநாசசிபாரா; அருமறைமுனிவரானவையரை=அரிய
வேதமுனிவராயெழுந்தருளிய அண்ணலை(நோக்கி),கருமமீதாகநீரிக்கடைததலைவருகை=
இதொழிலினபொருடெ நீ இவ்விடத்தினகணவருநல, உம்பெருமைக்குத்தகுவுதன
று=நமதுமேனமைக்குத் தகுதியன்று, ஒறறியூருறுதிபெறறர்வருவதற்கிசையேன்=
ஒறறியூரைஉரிமையாகக்காண்ட அவாவருதற்குஉடன்படேன, நீரும்போமெனமறுத்
துசசொன்றா=நீருய்செலுவென்று தடுத்ததுசசொல்லினர் —எ-று

கடை-இடம், டீலை-ஏழனுருபு தாம-மறறு-ஆல-அசைகள். (௩௪௫)

நம்பாதாமதனைக்கேடநிகையுமுடகொண்டிமெயமமைத
தம்பரிச நியக்காட்டாராதனிப்பெருந்தோழனாதம
வெம்புறுவேடகைகாணுநதிருவினையாட்டின்மேவி
வம்பலாகுழலினாதாமறுததேதெகொண்டிமீண்டார

(இ-எ.) நம்பநனைக்கேட்டு = அடியவாபாலிடுப்படுபகடவுளும்” அதைத்
திருசசெவியேறறு, நசயமுடகொண்டு=புனமுறுவலைபு உடகொண்டருளி, மெய்ம்
மைததம்பரிசநியக்காட்டாராதமது உணமைத்தனமை அவருணரக்காட்டாராகி;
தனிப்பெருந்தோழனாதம் = நிகரறறப்பெரிமதோழராகிய வன்றெண்டப்பெருமானது,
வெம்புறுவேடகைகாணுநதிருவினையாட்டின்மேவி = வெதுப்புதமகேதுவாகியவேண
வாவைநோக்கும் திருவினையாட்டிலிடுபுறுறு, வம்பலாகுழலினா=நமமணம்விநித
கூநதலையுடையபரவைநாசசிபாரா, மறு+ததேதெகொண்டிமீண்டார=தடுத்ததேவுதுவாகக்
கொண்டு தாத்திருப்பினா —எ-று

நம்பா-விருப்பா தாம்-இரணமெ அசைகள் தம்பரிசுஅறியக்காட்டித் தன்வயம்
ஆக்காம தோழாவேடகைகாணும திருவினையாட்டையென்பதாம. காரியத்தைக்கார
ணமாகஉபசரித்து வெம்புறுவேடகை என்றார் மேவல-விருமபல. (௩௪௬)

தூதரைப்போகவிட்டுவரவுபாததிருநததொண்டா
நாதரையறிவிலாதேநனனுதல்புலவிநீக்கிப
போதரத்தொழுதேனென்றுபுலம்புவாரபரவையாரைக்
காதலிலிசைவுகொண்டிவருவேதேகருத்துட்கொளவார

(இ-எ.) தூதரைப்போகவிட்டுவரவுபாததிருத்தொண்டர்= தூதரையனுப்பி
விட்டு வரவுநோக்கியிருத்ததோழனார், அறிவிலாதேநாதரை=அறிவின்மையால்நம்பெரு
மாயை, நன்னுதல்புலவிநீக்கிப்போதர=நல்லநெற்றியையுடைய பரவையின்பினக்கைத்
தவிர்த்துவர; தொழுதேனென்றுபுலம்புவார = பிரார்த்தித்தேனென்றுவருத்துவாராகி
யிருத்துகொண்டு; பரவையாரைக்காதலிலிசைவுகொண்டிவருவேதே=தூதுசென்றுகினை

வனூர் பரவைநாச்சியாரைப் டரிவினூல் இசையசெய்துவருவதையே; கருத்துட்கொள வார்=சித்தத்திற்சிந்திப்பாராயினார்.—எ-று.

ஆண்டானே இத்தகையதொழிலின்கண் ஏவுதல அடிமையாககு இயலபன்றாக வின் “நாத்ரையறிவிவாதேநன்னுதலபுலவிநீக்கிப் போதரத்தொழுதேனென்றுபுலம்பு வார்” என்றும், அப்பெருமானுக்கு இயலாககாரியம் ஒன்றும் இனறாகலால் “இசையு கொண்டு வருவதே கருத்தாட்கொளவார்” என ழும் இயம்பினாரெனக் (௩௪௭)

போயவண்மனையினண்ணுமபுண்ணியானசெய்தாரோ நாயனூர் தம்மைக்கண்டானண்ணுதன்மறுககுமோதா ளுயவென்னபாவுதன்னையறிநதெழுநதருளிநூ தானு சேயிழைதுனிதீரத்தனறிமீளவதுஞ்செய்யாரென்று.

(இ-ள்.) போயவண்மனையினண்ணுமபுண்ணியானசெய்தாரோ=சென்றுபர வைமனையையடைந்த தருமசொருபா யாதுபுரிந்தாரோ, நாயனூர்தமடைக்கண்டான ணுதல்மறுககுமோ=பரமரைக்கண்டால் நல்லநெறியையுடையபரவை மறுப்பாளோ, ஆயவென்னபாவுதன்னையறிநதெழுநதருளிநூ = விாத்தித்த எனதுசொரவைநோக்கித் தாதாகசசென்றருளியவிமலனூ, சேயிழைதுனிதீரத்தனறி=செவ்விய ஆபரணங்களை யுடையபரவையினது புலவிநீட்டததைதீரத்தலலது, மீளவதுஞ்செய்யாரென்று=திரு ம்புவதம் இயற்றாரென்றுகருதி —எ-று

மறுக்குமென்பது செய்யுமெழுந்தருகலின் படாககைப்பெண்ணெருமைக்கண் வந்தது தான்-தாம-அசைகள். துனி-புலவிநீட்டம். (௩௪௮)

வழியெதிர்கொள்ளசசெலவாவரவுகாணுதுமீள வழிவுறமயங்கிநிற்பரசைவுடனீருப்பாநெறறி விழியவாதாழ்த்தாரென்றுமீளவுமெழுவாமாரசன பொழிமலாமாரிவீழுவொதுங்குவார்புன்கணுறறூ

(இ-ள்.) வழியெதிர்கொள்ளசசெலவா = வழியிலேதிர்கொள்ளுதரகுப்போ வார்; வரவுகாணுதுமீளவழிவுறமயங்கிநிற்பா = வருசலகாணுமையால் மீளுதரகு வரும் தம்மிக மயங்கிநிற்பா, அசைவுடனீருடா=சொரவோடு மலூரிடத்திலீருப்பா, நெறறி விழியவாதாழ்த்தாரென்றுமீளவுமெழுவா = நெறறிககண்ணுடையநிகமலா இன்னுமவா ராது தாமதித்தனரேயென்று பின்னருமெழுவா, மாரசன்பொழிமலாமாரிவீழுவொதுங் குவாரா=மன்மதன்பொழியும் பு-பாணககன மழைபோலமேலவிழுவதால் ஒதுங்கு வார்; புன்கணுறறூ=இங்கனந்துன்புறறூ—எ-று.

அசைவு-சொவு. வீழ-வினையெசசத்திரிபு தாழ்த்தாரென்பதற்குத் தாமதியா ரெனக்கொள்ளலுமொன்று (௩௪௯)

பரவையார்தம்பானமபிதூதராமபாங்கிறபோன வரவணிசடையார்மீண்டேயறியுமாறணையும்போதி விரவுதான்பகலாய்ததோன்றவெதிரெழுநதணையெவிட்ட வுரவுநீர்வெள்ளம்போலவோங்கியகளிப்பிறசென்றார்.

(இ-ள்.) பரவையார்தம்பால் = பரவைநாச்சியார்தபாங்கர்; கம்பிதூதராம்பாவ கிற்போன=ஆளுடையகம்பிகளின் தூதராத்நன்மைபிற்சென்ற; அரவணிசடையார்மீ

ண்டு = பாம்பையணிந்தசுடைமுடிபையுடையபரமனூர் திருமயி, அறியுமாறீணையும்போ. திலக்காணும்படிஎழுந்தருளுகால, இரவுபகலாய்த்தோன்றவெழுந்தது=திருமேனிப்பிரகாசமுதலியவற்றால் இரவுபகலாயவிளங்க நாயனூரெழுந்தது, அணையவிட்டவரவுநீர் வெள்ளம்போல=அணையைநீறியபெருவெள்ளம்போலவிரைந்து, ஓங்கியசுளிப்பினெதீர் சென்றார்=அதிகரித்தமகிழ்வோடும் எதிராசென்றார்.—எ-று

ஏ-தான்-அசைகள். உரவு-வனமை.

(௩௫௦)

சென்றுதம்பிரானைததாழநதுதிருமுகமுறுவல்செய்ய
வொன்றியவினையாட்டோராராறுறுதிசெய்தணைநதாரென்றே
யன்றுநீராண்கொண்டவதனுக்குத்தகவேசெய்தீ
ரினறிவளவெகுளியெலலாநதீரத்தெழுந்தருளியென்றார்.

(இ-ள்) சென்றுதம்பிரானைததாழநது=எதிராபோந்து தமதுஇறைஉரைவணங்கி, திருமுகமுறுவல்செய்ய=அவாதிருமுகத்திருப்புனமுறுவலைவினைக்க(நோக்கி), ஒன்றியவினையாட்டோராரா = அவாதிருவினையாடலைத் தெளியாராய, உறுதிசெய்தணைநதாரென்று=முன்னியகாரியத்தை முடித்துவந்தாரெனத்தணிந்து, இனறிவளவெகுளியெலலாநதீரத்தெழுந்தருளி=இவ்வமையத்தேசென்று இப்பரவையின்கொப்பமுறுவதணித்து எழுந்தருளி, அன்றுநீராண்கொண்டவதனுக்குத்தகவேசெய்தீரென்றார் = அக்காலத்திலேதேவரீரவலிந்துஆட்கொண்ட அசெய்யலுக்குஅமையவேசெய்தீரென்றார் -எ-று.

ஓரார்-முற்றெச்சம் உறுதிசெய்தல-காரியசித்தியாக்கல அமையசெய்தலாவது-அதுபோலும் பெருமுயற்சி இதற்கும்மேற்கொண்டு முடிந்தல ஏகாரம்இரண்டனுள் முந்தியது அசை; பிந்தியது தேற்றம் தாழ்ந்து ஓரார் என்றார் எனஇயையும்.)

அம்மொழிவிளம்புநம்பிக்கையாதாமருளிச்செய்வாராம்மைநீசொல்லநாமபோய்ப்பரவைதன்னிலலநண்ணிக
கொம்மைவெம்முலைபிடுகுன்றிறமெலாங்கூறக்கொள்ளாள
வெம்மைதானசொல்லிநாமவேண்டவுமறுத்தாரென்றார்.

(இ-ள்.) அம்மொழிவிளம்புநம்பிக்கையாரருளிச்செய்வாராம் = அவ்வாத்தைக் கூறிய ஆளுடையநம்பிக்கைக்கு அண்ணலாரருளுவாராம்மைநீசொல்லநாமபோய்=இக்காரியமுடிக்குமாறு நீநம்பிட்டுத்தியம்பலால் யாமசென்று, பரவைதன்னிலலநண்ணி= பரவையின்கிருகத்தையடைந்து, கொம்மைவெம்முலையிடுகு=தீரண்டனவாகி விருப்பத்தைத்தரும் தனங்கையுடையஅப்பரவைக்கு, உன்றிறமெலாங்கூற=உன்செய்திமுற்றும்உரைக்க; கொள்ளாளவெம்மைசொல்லி=அங்குகரியா தவளாயக்கடுமொழிஅறைந்து, நாமேவேண்டவுமறுத்தாரென்றார் = யாமேவேண்டிக்கொள்ளவும் தடுததுவிட்டனள என்றார்.—எ-று.

நம்மை-வேற்றுமைமயக்கம். சொல்ல-எச்சத்திரிபு எல்லாம் என்பது எஞ்சாமையப்பொருளது. கொள்ளாள-முற்றெச்சம். தாம்-தான்-அசைகள். நாமேஎன்னுமஏகாரம் உயர்வுகுறித்துவந்தபிரிநிலை. உமமை-உயர்வுசிறப்பது. (௩௫௨)

அண்ணலாரருளிச்செய்யக்கேட்டவா ஓரார்தாழ்ந்து
அண்ணெனநடுக்கமுற்றேதொழுதுநீரருளிச்செய்த

வண்ணமுமடியாளானபரவையேமறுபபாணுக
 ளெண்ணலாரடிமைககெனபதினறறிவித்தீரென்று.

(இ-எ) அண்ணலாரருளிச்செய்க்கேட்டவாருநரும் = அமலர் இவ்வாறு அருள்க்கேட்டவையாருநரும்; துண்ணெனநகெழுமறுத்தொழுது = திடுக்கிடாடுக்கெமெய்திவணங்கி, அடியாளானபரவையேநீருளிச்செய்தவண்ணமுமறுபபாள் = திருவடித்தொழுபுபூண்டபரவையோ தேவரீர்பணித்தகட்டனையுந தடுப்பவள், நாங்குளடிமைககெண்ணலாரென்பது = யாவர்கள் இருவரும் அடிமையினொருட்டுசெ ஈடுதிக்பபபடாதவரென்பதை, இனரறிவித்தீரெனறு = இவ்வமயத்திலே விளக்கினீரெனறு இசைத்து. — ஏ-று.

தாப-ஏ-அசைகள். உம்மை-உயர்வுசிறப்பு ஏகாரய - வினாவினடனினற எதிர்மறை. யாவர்கள் அடிமையராக எண்ணப்பட்டிருப்பின் இதனை முடியாது. கங்கெழுநூளீரென்பார் “அடிமைககெண்ணலார்” என்றா எண்ண ஆ எனப்பதுபாடமாயின், அடிமைககுரிமையாகவெண்ண என்னவியலபுனடபோமெனக்கொள்க அடிமைககென்பதனே அடிமையினென வேறறு மமமயக்கமாககினுய அமையும் (௩-௩௩)

வானவருயயவெணடிமறிசுடனருசையுண்டா
 தானவர் புரங்குளையெழு வரை ததளிாதாட்டுகொண்டா
 நான்மறைசசிதுவாசகாகககாலனைககாயநதுடடா
 யான்மிகையுமகுகின்றானுலென்செய்வீர்போதாதென்றார்.

(இ-எ) வானவருயயவெணடிமறிசுடனருசையுண்டார் = அமர உயர்விற்குப்பி அலைகடலிறேனறிய ஆலத்தைபருக்தியருளினார்; தானவாபுரங்குளவே = அசுராஞ்சுகொண்டமுப்புரங்குளும்நீரூக, மூவரைத்தலிாதாட்டுகொண்டா = அவறறுள், மூவரைப்பிழைப்பித்து அடிமைகொண்டருளினார், நான்மறைசசிதுவாசகாக = இருக்காதிலேத்தகளை இனிதுணராத மாககண்டேயர்பொருட்டு, காலனைககாயநதுடடா = அந்தவையுதைத்து(அவரை) அடிமைகககொண்டா, உமகஞானஇனறுமிகையானு = இத்தகையதேவரீருக்கு அடியேன இப்பொழுதுமிகையாயின, போதா துஎனசெய்வீரென்றார் = மீணவொராது வேறு யாதுசெய்வீரெனறுசுறினா — ஏ-று

அடைக்கலம்புக்காரைக்காக்க இததகையஅரியசெயலபுரிந்த அருளாளராகியநீர் இதனைமுடியாது மீண்டுமநதமை எளியேனைத்தொண்டெனாரரும் இசைவின்மையே என்பார் “யான்மிகையுமகுகின்றானுலென்செய்வீர்போதாது” என்றாரெனக. மூவராவாரபரமவிரதன பரமயோகன் பரமஞுணன் என்பவர் இவா, சசீலன சுன்னமன சுபுத்தியெனவும் முறையே பெயாபெறுவா. ஆட்கொண்டமையாவது-இருவரை வாயிறகாவலராகவும், ஒருவரைக் குடமுழாமுழககுபவராகவும் அடிமைகொண்டமை. இனை “மூவெயிலசெறற ஞானறுய்கதமூவரி லிருவரீநின்றிருக்கோயிலின்வாயதல, காவலாளரென் தேவியபினை பொருவனீகரி காடரங்காக, மாணேநோக்கியோர் மாநடமகிழ மணிமுழாமுழகக வருள்செத்து, தேவதேவநின் திருவடியடைந்தேன் செழும்பொழிற்றிருப்புன்குருளானே.” என்னும் இச்சுந்தரமூர்த்திசுவாமிகளதேவாரத்தானும், அவர்சரித்திரவிகிவை உபதேசகாண்டமுதலியவற்றானும் உணர்க. சிதுவர்தமமை என்பதும்பாடம். மிகை-வேண்டப்படாமல் மிஞ்சுவது. (௩-௩௪)

ஆவதேசெய்தீரின்றென்னடிமைநீர்வேண்டாவிட்டாற்
பாவியேன்றனையன்றுவலியவாட்கொண்டபற்றென்
னோவுமென்னழிவுங்கண்டாநுடங்கிடையவன்பாலின்று
மேவுதலசெய்யிராகில்விடுமுயிரென்றுவீழ்நதாரா.

(இ-ள்) ஆவதேசெய்தீர்=தக்கதேபுரிந்தீர், இன்றென்னடிமைநீர்வேண்டாவிட்டால்=நீர் இப்பொழுது எனது அடிமைத்தனமையை விரும்பாதுவிடின்; பாவியேன்றனையன்று வலியவாட்கொண்டபற்றென்=அடிமையாதற்குச் சீர்தீராத என்னை அக்காலத்தில் வலிநது அடிமைகொண்டசம்பந்தமயா துககு; நோவுமென்னழிவுக்கண்டா=எனக்குநோநதவருத்தமும் அதனால யானபடுபாமிடேநோகண்டநிரதீராகலின, நுடங்கிடையவன்பால்=துவரும் துசபடையுடையபரவையிடத்தது, இன்றுமேவுதல்செய்யிராகில் = இப்பொழுதே யான அடையுமாறு இயற்றாதுவிடுவீரேல, விடுமுயிரென்றுவீழ்ந்தார்= (உடலினின்று) உயிரீடுக்குமென்று உரைத்துச்சொந்தார் - ௭-று

ஆவதேசெய்திரென்பது, உடன்பாடுபோன்று தன்மயிகுதியாலிசைக்கும் எதிர்மறைஇகழ்ச்சிகுறிப்பது இன்று சாததலைககைவிடுமதேவீர் அனதுவலிநதாட்கொண்டது எற்றிறெசன்பார் “அடிமையேண்டாவிடின் அன்று ஆட்கொண்டபற்றென்” என்றார் எனவே, ஆண்டுகைவிடல அருளுடைத்தன்று எனறவாறு எனஎன்புழி எவனுக்கு என நான்கனுருபுவிடுக்க. இன்றேயென்னுமபிரிவிலையேகாரம விகாரத்தாற்றுகுகது. () தம்பிரான தனைககண்டதிரியாது தளாநதுவீழ்நத நம்பியையருளாடுகுகிநாமின்னமவளபாறப்போய்க் கொம்பினைபிப்போதேநீருறுகுமாகுறுகின்றேம வெம்புறுதுயாரீடுகெனறாவினையெல்லாமவினைக்கவலலார்.

(இ-ள்) வினையெல்லாமவினைககவல்லாராதம்பிரான்=அவ்வவ்வினைப்போகுகுகள்முற்றும் அனுபவிப்பித்தது ஒழிக்கவல்லாராகிய ஆனமநாயகா, அதனைககண்டதிரியாது=அவர்மெலிவைநோகுகிச்சுகியாது, தளர்ந்துவீழ்நதநம்பியையருளாடுகுகி = மெலிந்து விழ்நதநம்பியாரூரரைக கிருபையொடுபாதது, நாமின்னமவளபாற்போய்=பாம இன்னமும் அப்பரவையினிடமசென்று, அக்கொம்பினைப்போதேநீருறுகுமாகுறுகின்றேம = பூங்கொம்புபோலவாளாகிய அவனை வீ அடையுமாறு இப்பொழுதே அறகின்றேம; வெம்புறுதுயாரீடுகெனறா=வெதும்புகின்றதுனபை விடுவாயென்றுகட்டினையிட்டார். ௭-று.

வினை ஈட்டப்படுகுகால் மந்திரமுதலிய அத்துவாசுகளிடமாக மனம்வாகுகுகாய மென்னும் மூன்றானீட்டப்பட்டுத் தாலகனமமாய் ஆகாமியமென்பெயர் பெற்று, பின்னர் ப்பகருவம் ஆங்காறும் சூக்குமகனமமாய்ப் புத்தித்தத்துவம்பற்றுகுகோடாக மானையிங்கிடந்து, சாதி ஆய்ப் போகமென்னும் மூன்றற்குமேதுவாய் முறையே சனகம் தாரகம் டோகுகியமென்னும் மூவகைத்தாய், அபூருவம் சஞ்சிதம் புண்ணியபாவமென்னும் பரியாய்ப்பெயர் பெற்று, பின்னர் ப்பயன்படுங்கால ஆதிதைவிசம் ஆத்தியானமிகம் ஆதிபெனதிகமென்னும் முத்திறத்தாற் பலதிறப்பட்டுப்பிராரத்தமென்பெயர் பெற்று, ஆதிபெனதிகமாவது-சடம்வாயிலாகவருவது. ஆத்தியானமிகமாவது - சடத்தோடுகுகிய சேதனம்வாயிலாகவருவது. ஆதிதைவிசமாவது-ஒருவாயிலானன்றித்தெய்வந்தானேகா

ரணமாகவருவது. இன்னும் இவ்வினைகள் உலகம் வைதிகம் அத்தியான்மிகம் அதிமார் ககம் மாநதிரம என்று ஐவகைப்பட்டு, ஒன்றற்கொன்று ஏற்றமுடைத்தாய், முறையே நிவிர்த்திமுதலிய பஞ்சகலைகளினடங்கி, அசுத்தம் மிச்சிரம சுத்தமெனப்படும் போகங்க னைப்பயப்பிக்குமென்பார் “வினையெலாம்” என்றும், பயன்றருவனவினையேயாயினும் அவை சடமாகலானும், ஆனமாககளுக்குத் தமசுகென அறிவின்மையானும், முதலவரே அறிந்த னைககவல்லுரென்பார் “வினைககவல்லார” என்றும் கூறினார். இதனைவற்புறுத்தற்கன்றே தம்பிரானென்றது உமென்க. உலகம் - கூவல தணணாப்பநதலமுதலியன. வைதிகம் - வேள்விமுதலியன அத்தியான்மிகம் - சிவபூசை அதிமாககம் - யோகம். மாநதிரம - மந்திரோச்சாரம், ஞான நூலோதன்முதலியன (௩௩௬)

மயங்கியநண்பருயயவாககெனுமதுரவாயமை
 நயங்கிளரமுதலகநாவலூராமன்னாதாமு
 முயங்கியகலக்கநீங்கியுமமடித்தொழுமபனேனைப
 பயங்குகெடுத்திவ்வாறனரேபணிகொளவதென்றுபோற்ற.

(இ-ள்.) மயங்கியநண்பரும்பு = மாழ்கியதொழுகிய வன்றெண்டப்பெருமான் பிழைக்குமபடி, வாககெனுமதுரவாயமைநலங்கிளரமுதலக = (எம்பெருமான்) தமது திருவாக்காகிய இனிமையும் உணமையும் இன்பமுடிகைய அமுத்ததையளிக்க; காவ லூர்மன்னருமுயங்கியகலக்கநீங்கி = வன்றெண்டப்பெருமானும் வாடியமயக்கமொழிந் து; உம்மடித்தொழுமபனேனை = தேவாரூடைய திருவடித்தொண்டுகியசிறியேனை, டயங்குகெடுத்திவ்வாறனரே = அச்சத்தையகற்றி இங்ஙனம் அல்லவோ, பணிகொளவதெ ன்றுபோற்ற = அடிமைகொள்ளவேண்டிவது என்றுதுதிகக — ஏ-று. தாம்-அசை.

மயங்குதலாவது-இத்தொழில் எங்ஙனமுடியுமோவெனனும் ஏககத்தால் சித் தம் நிலைபெறாம இறந்துபடுவார்போறசோரநத நாயனார இனிதாய்ச்செய்தலின், அத்திருவாககை அமுதமாகவருவகித்தார் அவ்வாககு, இனிமையோடு தவறாமையினை யும் இன்பம்பயத்தலைபும் உடைமையின் “மதுரவாய்க்கையங்களிர்” என்றும், அடிமை யர்கலக்கத்தை அகற்றுவது ஆண்டானுக்குக்கடமையாகலின் “தொழுமபனேனைப்பயங குகெடுத்திவ்வாறனரேபணிகொளவது” என்றும் பரிந்தியம்பினாரென்க. (௩௩௭)

அன்பாமேற்கருணைகூரவாண்டவாமீண்டுஞ்செல்லப
 பின்புசென்றிறைஞ்சிரமபிபேதுறவோடுமீண்டார்
 முன்புடன்போதாதாருமுறைமையிறசேவித்தேகப
 பொன்புரிசடையாமாதர்புனிதமாளிகையிற்சென்றார

(இ-ள்) அன்பார்மேற்கருணைகூர = ஆளுடையநம்பிகளின்மீது அருள்மிகுத லால்; ஆண்டவார்மீண்டுஞ்செல்ல = பெருமான் பின்னரும் துதசெல்ல; கம்பிபின்புசெ ன்றிறைஞ்சிப்பேதுறவோடுமீண்டார் = வன்றெண்டப்பெருமான் சிறிதுதாரஞ்சென்று வணங்கி மயக்கத்தோடுதிரும்பினர்; பொன்புரிசடையார் = பொன்போலும்முறுக்குச் சடைமுடியையுடைய புனிதரும்; முன்புடன்போதாதாருமுறைமையிறசேவித்தேக = முன்னே உடன்வராதவர்களும் முறைப்படிசேவித்துஉடனேவர; மாதர்புனிதமாளிகை யிற்சென்றார் = பரவைநாச்சியாரது பரிசுத்தமாகியசிறுகத்திலடைந்தார். — ஏ-று.

மேல் ஏழனுருபு. உர என்பது ஏதுப்பொருள்படகின்ற எச்சத்திரிபு. போ தாதாருமென்புழி உம்மை இறந்ததுசீஇயது. (௩௫௮)

மதிநுதற்பரவையார்தாமறையவர்போனபின்பு
முதிர்மறைமுனியாய்வநதாராளுடைமுதல்வராகு
மதிசயம்பலவுநதோன் நவறிவுற்றேயளுசிக்கெட்டே
னெதிரமொழியெய்பிரான் முனனெனசெயமறுத்தேனென்பார்.

(இ-ள்.) மறையவர்போனபின்பு = ஆதிசைவராகவெழுந்தருளிய அண்ண லார்சென்றபின்னா, முதிர்மறைமுனியாய்வநதாரா = இங்கனம் ஆதிசைவராயெழுந் தருளியவா, ஆளுடைமுதலவரரகுமதிசயம் பலவுநதோன்ற = எவரையும் அடிமை யாகவுடைய இறைவரேயெனததணிதறகேதுவாகும் விடப்புகளபலவும் எதிரே வி ளங்க; மதிநுதற்பரவையா ரறிவுறறஞ்சிப்பாதிமதியைநிகர்க்கும் நெற்றியையுடைய பரவைநாச்சியாரறிந்தபுயநது, எதிரமொழியெய்பிரானமுன் = எதிர்ப்பட்டுமொ ழிநதமொழிகளை எமதுபெருமானமுன்னா, என்செயமறுத்தேனென்பார் = யாது காரியம் முடித்தறப்பொருட்டு மறுத்தேனென்று வருநதுவாராயினார்.—எ-று. தாம்- ஏ - அசைகளை.

ஆகுதல-ஈண்டுத்துணிதன்மேறறு. ஆதற்கேதுவாகும் அதிசயத்தை ஆகுமதி சயமெனறுபசரித்ததா. அதிசயம்-புட்பவருஷம் பொழிதலுடைமை முதலியவை. கெட்டேன எனபது வருத்தயிருதிககண வீருவதோரிடைசசொல். எதிரமொழி - எதிர்த்து மொழிநதமொழியெனவிரியும். எதிரென்பது எதிர்த்தற்கருமைதோன்றின் றது. ஆண்டவன் கட்டளையைமறுத்தது அடிமையாசெய்வது ஒருதொழிலும் இன் றுகலின “எதிரமொழி எய்பிரான்முன் என்செயமறுத்தேனென்பார்” என்க. (1)

கண்டியிலெய்தார்வெய்யகையறவெய்தியிங்கின்
றண்டர்தமபிரானாதோழாக்காகவர்ச்சிப்பார்கோலங்
கொண்டணைநவரையானுட்கொண்டிலென்பாவியேனென்
றொண்டடாவாயிலேபார்த்துழையரோடழியும்போதில்.

(இ-ள்.) கண்டியிலெய்தார் = நிகத்திரைசெய்யாராய; வெய்யகையறவெய்தி = நெடியகவையுறறு, ஈங்கின்று அண்டாதமபிரானார் தோழர்க்காக = ஈண்டுஇப்பொ முது தேவாதிபர் தமதுநண்பராகிய நாயனார்பொருட்டாக, அர்ச்சிப்பார் கோலங் கொண்டணைந்தவரை = தம்மையருசசிக்கும் ஆதிசைவர்போலத் திருமேனிகொண் டெழுந்தருள அவரை; பாவியேன்யானுட்கொண்டிலெனென்று = பாவியேனெய யான் அறியாமற்போயினெனென்று பரிதபித்தது, ஒண்டர்வாயிலேபார்த்து = (இன் னும் ஒருகால எழுந்தருளுவரோவென) அழகியகாந்திபெற்ற வாயிலையேநோக்கிக் கொண்டு, உழையரோடழியும்போதில் = பாங்கியரோடு வருந்தற் தருணத் தில்.—எ-று.

செயலறும் கடுந்துன்பமென்பார் “வெய்யகையறவு” என்றார். அணைந்தெ ன்பது வினையெச்சத்திரிபு. உட்கொள்ளாமை-ஈண்டு உள்ளவாறுணராமம். பாவியேனென்புதற்குப் பாவித்தலுக்கு செய்திலெனினும் பொருந்தும். சுடர் - தீய முறாம். (௩௬௦)

வெறியுறுகொன்றைவேணிவிமலருநதாமாநதன்மை
யறிவுறுகோலத்தோடுமளவில்பல்பூதநாதர்
செறிவுறுத்தேவரீயோகமுனிவர்கள்சூழ்நதுசெலல
முறுவில்சீர்ப்பரவையார்தமமாளிகைபுகுந்தார்வநது.

(இ-ள்.) வெறியுறுகொன்றைவேணிவிமலரும = பரிமளமிக்க கொன்றை
மாலையைபணிந்த சடைமுடியையுடைய பரமரும், தாமாநதன்மை யறிவுறுகோலத
தோடும் = தமதுநிலைமையை அறிதநருரிய திருமேனியோடும், அளவில்பல பூதநா
தர் = எண்ணிறந்த பூதகணநாதரும், செறிவுறுத்தேவா = நெருக்கமுற்ற தேவர்களும்,
யோகமுனிவாகள = சிவயோகத்தில முதிர்நதமுனிவர்களும், சூழ்நதுசெலல = யா
ண்டுஞ்சூழ்நதுவர; மறுவில்சீர்ப்பரவையார்தமமாளிகைவந்து புகுநதா = பழுதற்ற
சீர்த்திபெற்ற பரவையாச்சியாரது திருமாளிகையில வநதுசோந்தா. — எ-று.

விமலர்-அநாதியேமலததீனீநசியவா. தாமாநதன்மையறிவுறுகோலமாவது-
சடைமுடி திரிநேத்திரம் காளகண்டம் சதுர்ப்புஜமுதலியவுடைமை. மறுவினமை -
கற்பமுதலிய உததமகுணங்களில் வருவினமை சீர - அதனுண்டாகியமேமபாடு.

பாரிடத்தலைவர்முனமபலகணநாதாதேவர்
நேர்வுறுமுனிவர்க்கத்தரியக்கர்கணிறைதலாலே
பேரருளாளரெய்தப்பெற்றமாளிகைதான்றென்பாற
சீர்வளர்கயிலைவெள்ளித்திருமலைபோன்றதன்றே.

(இ-ள்.) பேரருளாளரெய்தப்பெற்றமாளிகை = மிககதிருவருளுடைய விம
லரெழுந்தருளப்பெற்ற (பரவையாச்சியாரது) மாளிகை, பாரிடத்தலைவர் முன்னம்
பல்கணநாதா = பூததலைவாமுதலிய பலகணநாதாகளும், தேவாரோவுறுமுனிவர்
கித்தரியக்காகணிறைதலாலே = தேவர்களும் ஒத்தமுனிவர்களும் சித்தர்களும்இயக்
கர்களும் செறிதலால், தென்பாறசீர்வளர்கயிலைவெள்ளித்திருமலைபோன்றது = தெ
ன்பூமியிலுள்ள சீர்த்திவளரும் திருக்கயிலையென்னும் வெள்ளியகுகிரியை நிகாத
தது. — எ-று.

நோவு-ஒத்தல். தொண்டாபொருட்டுச் செயறகருந்தொழிலைச் செயற்கிசை
ந்தமையின், “பேரருளாளர்” என்றும், வடகைலைபோல பலகணநாதரும் நிறைத
லால் மாளிகையைத் “தென்கலை” என்றும் கூறினாரெனக். அன்று-ஏ-அசைகள்.

ஐயரங்கணநதபோதிலகிலலோகத்துள்ளாரு
மெய்தியேசெறிநதுசூழுவெதிர்கொண்டபரவையார்தா
மெய்யுறுநடுக்கத்தோடுமிக்கெழுமகிழ்ச்சிபொங்குச்
செய்யதாளிணமுன்சேரவினாவினுற்சென்றுவீழ்நதார்.

(இ-ள்.) ஐயரங்கணநதபோதில் = அண்ணலாஉள்ளெழுந்தருளியதருணத்
தில்; அகிலலோகத்துள்ளாருமெய்தியேசெறிநதுசூழுவெதிர்கொண்டபரவையார்தா
ந்துநெருங்கிப்புடைநிற்க; எதிர்கொண்டபரவையாரா = எதிர்கொண்டபரவையாச்சி
யார், மெய்யுறுநடுக்கத்தோடும் = திருமேனியில்மிக்க விதிர்விதிர்ப்புடன்; மிக்கெழு
மகிழ்ச்சிபொங்கு = அதிகரித்தெழுமின்ற சந்தோஷம்பெருக; செய்யதாளிணமுன்

சேரச்சென்று=சிவநததிருவடிகளின்முன் அணுகமாகச்சோந்து; விரைவினால்நீழ்ந்தார் = சிக்கிரமாகப் பணிநதார்.—எ-று.

விமலருநாயைக் கடந்தமையைச் சிந்தித்தலால் மெய்யின்கண் நடுக்கமும், அவர் மீட்டும் எழுந்தருள்பெற்றமையால் மிக்கஉவகையும் ஒருங்குடையராயினுரென்பார் “மெய்யுறுநடுக்கத்தோடு மிக்கெழுமகிழ்ச்சிபொங்க” என்றும், தூதுசெல்லுதலிற்சிவநத துணையடியென்பார் “செய்யதாளிணை” எனறும் கூறினார்.(௩௬௩)

அரியயற்கரியாராதாமுமாயிழையாரைநோக்கி
யுரிமையாலூரனேவமீள்வுமுன்பாலவநதோ
முருகலாகுழலாயின முனப்புபோன்ற றுதேதிர்ப்பாற்
பிரிவுறவருநதுகின்றான்வரபெறவேண்டுமென்றார்.

(இ-ள்) அரியயற்கரியாரும் = திருமாலுக்கு முன் திசைமுகாக்கு முன் அரியசிவபெருமானும், ஆயிழையாரைநோக்கி = ஆயந்தனிரத ஆபரணத்தையுடைய பரவைநாச்சியாரைப்பார்த்து, முருகலாகுழலாய் = வாசனைவிரிந்த கூந்தலையுடைய மகையே; உரிமையாலூரனேவமீள்வுமுன்பாலவநதோம் = தோழமையாறசுந்தரனேவ மதுபடியும் நின்னிடத்துவநதோம், முனப்புபோனமறாது=முன்போல இன்னமும் மறுக்காமல், பிரிவுறவருந்துகின்றான் = உன்பாற பிரிவுநோதமையாற்பெருந்துயரும்க்கும் அவவாரூரன், நினபால வரபெறவேண்டுமென்றார்=உன்பால் அடையப்பெறவேண்டுமென்று உலாத்தருளினார்.—எ-று.

தாம்-ஏ - அசைகள். உம்மைகளின் முந்தியது உயர்வுநிழற்பும பிந்தியதுஇறந்ததுதழீஇயதுமாம். உறவென்பது ஏதுப்பொருளவிரிய நின்ற எச்சத்திரிபு. (௩௬௪)

பெருநதடங்கண்ணினாரும்பிரானமுன்புமிகவுமஞ்சி
வருநதியவுள்ளத்தோடுமலர்க்கரங்குமுன்மேற்கொண்டே
யருநதிருமறையோராகியணைநதீமுன்னடியேன்செய்த
விருந்தவப்பயனானவெய்தியநீரோவென்பார்.

(இ-ள்.) பெருநதடங்கண்ணினாரும் = பருத்தவிசாலமாகியகண்களையுடைய பரவையநாச்சியாரும், பிரான்முன்புமிகவுமஞ்சி = நம்பிரான் முன்னா நனிபயநது; வருநதியவுள்ளத்தோடுமலர்க்கரங்குமுன்மேற்கொண்டு = அயாவற்றமனதோடுதாமமாமலர்போலுங்கரங்களை அளக்கமேற்குவித்தது, அடியேன்செய்தவிருந்தவப்பயனானவென் = எளியேனியற்றிய இணையிலாத தவப்பயனபோலுமென்ன, எய்தியநீரோ = இப்பொழுது எழுந்தருளியதேவரீரோ; அருநதிருமறையோராகியமுன்னணைநதிரென்பார் = அரியவேதங்களையாயநத ஆதிசைவராகி முன்னெயெழுந்தருளினார் என்பார்.—எ-று.

அமலரே முன் அணுகியவரெனத்தெளிந்தமையால் அஞ்சிவருந்தியஉள்ளத்தாரானரென்க. எல்லையிலாததவமென்பார் “இருநதவம்” என்றார். (௩௬௫)

துளிவளாகண்ணீர்வாரததொழுதுவிண்ணப்பஞ்செய்வா
ரொளிவளர்செய்யபாதமவருந்தவோரிருவாமாறு
தனிவருமன்பர்க்காகவங்கொடிங்குழலவீராகி
யெளிவருவீருமானுவென்செய்கேனிசையாதென்றார்.

(இ-ள்.) துளிவளர்கண்ணீர்வாரத்தொழுது விண்ணப்பஞ்செய்வார் = திவலை யிக்ககண்ணீர்பெருகத் திருக்கரங்களைக்குவித்து விண்ணப்பஞ்செய்வார்; மாறாதளி வருமன்பர்க்காக = குன்றுதலடையாது அன்புவளரும் அடியவர்பொருட்டு; ஒளி வளர்செய்யபாதம்வருந்த = காரதிபெருகும் சிவந்தபாதம் கன்ற; ஒளிரவும் அங் கொழ்குழல்வீராதி = இன்றிரவுமுழுமையும் அங்கும் இங்கும் சஞ்சரிப்பீராதி; எளிவருவீருமாலல் = எளிதாகளமுநதருளுவீரும் ஆயின், இசையாதென்செய்கே னென்றார் = அதற்குடன்படாது வேறென்செய்யக்கடவேனென்று விண்ணப்பித் தார்.—எ-று.

ஒடு-எண்ணிடைச்சொல். இது, இங்கென்பதனோடும் இயையும். திருமாலாதி தேவர்முதலியோரால் அறிதற்கரியதேவீரே அனபாபொருட்டு இங்ஙனம் உழன்று எளிவரின் எங்ஙனம் மறுபப்தென்பா “என்செய்கேனிசையாதென்றா” என்க. உம்மைகளுள் முநதிரயது முற்றமமையும் பிநதிரயது இறநததுதழீஇயதுமாம.

நங்கைநின் றன்மைக்கேற்குநன்மையேமொழிநதாயென்று
மங்கையோர்பாகமவைததவள்ளலார்வினாநதுபோகத்
திங்கள்வாணுதலினுருஞ்சென்றுபின்னிறைஞ்சிமீண்டா
ரெங்கனையாளுநமபிதூதர்மீண்டேகுக்கின்றார்.

(இ-ள்) நங்கைநின் றன்மைக்கேறேரு நன்மையேமொழிநதாயென்று = வனி தையரிற்சிற்றந்தமங்கையே நினதுதகுதிக்குத தக்கநலத்தையே நவினறனை யென்று வியந்து; மங்கையோர்பாகமவைத்த வள்ளலாவிரைநதுபோக = அம்பிகையைவாம பாகத்திற்கொண்ட அண்ணலாகடிதெழுநதருள், திங்களவாணுதலினும் = பாதிம திபோலுங்காந்திபெற்ற நெறியையுடைய பரவைநாச்சியாரும்; பின்சென்றிறை ஞ்சிமீண்டார் = பின்னாச்சிறிதுதூரம்போய வணங்கித்தீருமபினா, எங்கனையாளு நம்பிதூதர்மீண்டேகுக்கின்றார் = எங்களை அடிமைகொண்டருளிய நம்பியாருரரின ஆதராகிய இறைவர்மீண்டுசெலுகின்றார்.—எ-று.

இப்பரவைநாச்சியாருடைய நெற்றி ஏனையாநெற்றிபோலாது விபூதிப்பிர காசமும் விரவியிருத்தவின், திங்களை வடிவத்தாலன்றி வண்ணத்தாலும் ஒத்ததென் பார் திங்கணுதலென்றது, “திங்கள்வாணுதல்” என்றார் (௧௯௪)

வேறு

ஆதியுமேலுமாலயனாடறகருளாதா
தூதினிலேகித்தொண்டரையாளுநதொழிலகண்டே
வீதியிலாடிப்பாடிமகிழ்ந்தேமிடைகின்றார்
பூதியினீடும்பல்கணநாதர்புகழ்வீரர்.

(இ-ள்.) பூதியினீடும்பல்கணநாதர்புகழ்வீரர். = விபூதிப்பிரகாசத்தோடு மே ன்மைவாய்ந்த பலகணத்தலைவராகிய புகழ்பெற்றவீரர்கள்; ஆதியுமேலுமாலயனாடற் கருளாதார் = திருவடியையுந்திருமுடியையும் திருமாலுந்திசைமுகனும் தரிசிக்கும் படி காட்டியருளாதகடவுள்; தூதினிலேகித்தொண்டரையாளுநதொழில்கண்டு = தூதிற்சென்றுசுந்தரமூர்த்திசுவாமிகளைப்புரந்தசெய்யலேநோக்கி; வீதியிலாடிப்பாடி =



திருவாரூர் உத்தமபுத்தூர் புகழ்ந்தகொண்டி, மகிழ்ந்தமின்டெனருள்பிடுவாய்
புடையராய்ப் புடைநெருங்கினார்.—எ-று.

திருமாலுந்திசைமுதலும் திருத்தொண்டி பூணாமையின் அருளாத, திருவாரூர்
புண்டமையின் இங்கணம் அருளினரென்பார் “ஆதியுமேலுமாலயமுடறி அருளா
நார் துதிவிலேகித்தொண்டராயாரும்” என்றாரென்க. (124)

அன்னவர்முன் னுமபின் னுமருங்குமணவெய்த
யின்னிடையாள்பாலன்பாயுய்க்கும்வினாவோடு
சென்னியினீடுங்குகைததுமபத்திருவாரூர்
மன்னவ்நொமமறையவனூர்பால்வந்தறார்.

(இ-ள்.) திருவாரூர் மன்னவனூர் = திருவாரூரில் கீற்றிருக்கும் தியாகேசப்
பெருமானு; அன்னவர் முன்னும்பின்னு மருங்குமணவெய்த = அவ்வீரர்கள்முன்
னரும் பின்னரும் இருபக்கத்தும் மொய்த்துவர, மின்னிடையாள்பால்=மின்புறந்
தும் துக்க்பையுடைய பரவைநாச்சியாரிடத்தது, அன்பாயுய்க்கும் வினாவோடும்
அநராயனரை அனுப்பவேண்டுமென னும அதிகவேகத்தோடும், சென்னியினீடு
கங்கைததுமப = திருமுடியிலணிகத கங்காநதி திரைகணமோதமபடி; அம்மநை
யவனூர்பால்வந்தறார் = அநராயனரால் வந்த அணுகினார்.—எ-று. (125)

அன்பருமென்பாலாவியளிகுமபடிபோன
ரென்செய்துமீள்வாரின்னமுமென்றேயிடர்கூர்ப்
பொன்புரிமுநூனமார்பினர்செல்லப்பொலிவீதி
முன்புறநேருங்கண்ணினை தானுமுகிழாரால்.

(இ-ள்.) அன்பரும் = சந்தரமூர்த்திராயனரும், எனபாலாவியளிக்கும்படி
போனார் = எனதுயிரை உடலில் இருத்ததற்பொருட்டுச்சென்ற எமதுதலைவனூர்
என்செய்துமீள்வாரின்னமுமென்றேயிடர்கூர = இன்னமும யாதபுரிநது திரும்
புவரோஎன்று இடாதகிரித்தலால்; பொன்புரிமுநூன்மார்பினர்செல்ல=பொன்
னுவியற்றிய உபதீதமணிந்த மார்பினையுடைய பெருமான் எழுந்தருளுதலால்; பொ
லிவீதி = பொலிவுறறுவினவரும் வீதியின்கண்ணே, முன்புறநேருங்கண்ணினையும்
முுகிழார் = முற்படச்சென்ற இருகண்களையும் மூடாதவராயினார் —எ-று

அன்பரும இடாகூர் முகிழாரான இயையும். உம்மை மூன்றனுள், முகிழி
இரண்டும் இறந்தவைதழீஇயவும, பித்தியது முற்றமமைபுமாம. ஆவியளித்தல்
உயிர்உடலிற்கழியாது உறவித்தல், மீள்வாரோஎன்றும் ஐயுமீளாகாரம் விகாத்த
ற்றொக்கது. கூர - செல்ல - என்பன் ஏதுப்பொருள்சுற்றிகும் எச்சத்திரிபு
தான் - ஆள் - அசைகள். (126)

அந்நிலைமைக்கண்மன்மதன்வ்ளரிக்கழிவார்தம
முன்னுயிர்நல்குந்தம்பெருமாரூவகதெய்த
முன்னெதிரென்றேமுவலகுஞ்சென்றடைபுந்தாள்
சென்னியில்வைத்தென்செல்லவ்வொன்றேதெனியாதார்.

(இ-ள்.) அந்நிலைமைக்கண்மன்மதன்வ்ளரிக்கழிவார்தம
முன்னுயிர்நல்குந்தம்பெருமாரூவகதெய்த
முன்னெதிரென்றேமுவலகுஞ்சென்றடைபுந்தாள்
சென்னியில்வைத்தென்செல்லவ்வொன்றேதெனியாதார்.

கல்கும்—தம்முடைய நிலைபெற்றஉயிலாத்தந்தளிக்கும் ; தம்பெருமானூர்வந்தெய்த—
தம்பிரானூர்வந்தணுகளும்; முன்னெதிர்தென்று = முற்பட்டுஎதிர்போந்து; மூவுல
குஞ்சென்றடையுநதான்சென்னியில்வைத்து = மூன்றுலகமும்ஒடுங்கும் திருவடி
களை மூடிமேற்குடி; என்சொல்லுவரென்றுதெளியாதார்—யாதுஆற்றாபிப்பரோ
வென்று தெளிவுஅடையாதவராதி.—எ-று

சங்கரகாலத்த யாவுந்திருவடியினெடுங்கிச் சிருட்டிக்காலத்து ஒடுங்கிய
முறையே தோற்றலின், “மூவுலகுஞ்சென்றடையுந்தான்” என்றா, இதனை “அவ
னவளதுவெணுமவைமூவினைமையிற-றேற்றியதிதியெயொடுங்கிமலத்துளதா-மந்த
மாதியென்மனார் புலவா.” எனனும் சிவஞானபோத்தானுமுணர்க. சொல்லுவரோ
என்னும் ஐயவோகாரம் விகாரத்தாற்றெக்கது. ஏ இரண்டிம, அசைகள். (௩௭௧)

எம்பெருமானீரென் னுயிர்காவாதிடர்செய்யுங்
கொம்பனையார்பாலென்கொடுவந்தீர்குறையென்னத
தம்பெருமானுநதாழ்குழல்செற்றநதணிவித்தோம
நம்பியினிப்போய்மற்றவடனபானணுகென்ன.

(இ-ள்.) எம்பெருமான் = எம்பெருமானே நீரென்னுயிர்காவாதிடாசெய
யுங்கொம்பனையார்பால் = தேவரீர், எனதுயிடைப்பேணுது இன்னலைவினைக்குமபர
வையிடத்த; என்சுறைகொடுவந்தீரென்ன = யாதுகுறை கொண்டுநதீரென்று
வினா; தம்பெருமானுந்தாழ்குழல்செற்றநதணிவித்தோம் = தம்பிரானும் சரிநத
குழலையுடைய பரவையின்முனிவைச் சாந்தமாக்கினோம், நம்பியினிப்போய் =
ஆருரானே! நீ இப்பொழுதேசென்று; அவடனபானணுகென்ன = அவனிடத்திலே
அணவாயாகஎன்று பணிக்க.—எ-று. இவ்விரண்டுக்குளகம்.

முன்போற் குறைமுடியாதுவந்தீரோ எனபா “என்குறைகொடுவந்தீர்” என்
றார். பெரும்பான்மையும் எதிகாலப்பொருளிலவரும் இனிஎன்பது எனடு நிகழ்
காலத்திலவந்தது, “பண்டறியென்கூற்றென்பதனையினியறிநதேன - பெண்டகை
யார்பேரமாக்கட்டு.” எனனும் திருககுறளிற்றோல. மற்று-அசை. (௩௭௨)

நந்திபிரானாவநதருள்செய்யநலமெய்துரு
சிற்தையுளார்வங்கூர்களியெய்தித்திகழ்கின்றார்
பந்தமும்வீடுநீருள்செய்யும்படிசெய்தீ
ரெந்தைபிரானையென்னினியென்பாசீடொன்றார்.

(இ-ள்.) நந்திபிரானாவந்தருள்செய்ய = நந்தியென்னுந திருநாமத்தையு
டைய நம்பெருமான்வநது இவ்வாறுபணிக்க, நலமெய்துருசிற்தையுள்=நற்குணம்
நிரம்பியசிறத்ததிலே; ஆர்வங்கூர்களியெய்தித்திகழுகின்றார் = உவகைமிகுதறகு
ஏதுவாகிய களிப்பையுற்றுவிளங்கிய அந்நாயனார்; எந்தைபிரானே = எமதுபிகாவா
கியபெருமானே; பந்தமும்வீடுநீருள்செய்யும்படிசெய்தீர்=பந்தத்தையும்வீட்டை
யும் தேவரீர்பாலிக்கும்தன்மையை அடியேனிடத்துவிளக்கிக்காட்டினீர்; இனியென்
பாலிடரென்னென்றார் = இனி அடியேனிடத்துத் துன்பம்யாதுஎன்றார்.—எ-று.

இவ்விரண்டுங் குளகம். கூாதற்கேதுவாகியகளியைக் கூர்சுளியென்றார்.
பந்தமாவது - மலபரிபாகத்தின்பொருட்டு வினைகசீடாகத் தனுசுரணபுலனபோக

களைத்தந்து சுகதுக்காதிகளை ஆன்மாக்களுக்குத்தோற்றமுது மறைத்ததுகர்வித்தக்-
பந்தம் - தனுவாதிகளாற்பந்தித்தல். வீடாவது - இருவினையொப்பும் ஊபுரிபாக
மும்வநதுழி அப்பநதத்தைவிவர்த்தித்துத் திருவடியிறகலப்பித்தன். வீடு - விதித்தல்.
செய்தல் - ஈண்டு விளக்கவின்மேற்று. (1688)

என்றடிவீழூநண்பர் தமன் புக்கெளிவந்தார்
சென்றணைநீயச்சேயிழைபாலென் மருள் செய்து
வென்றுயர்சேமேல்விதிவிடங்கப்பெருமானறம
பொன்றிகழ்வாயிற்கோயில்புகுநதார் புனிவாழ.

(இ-ள்.) என்றடிவீழூநண்பாதமனபுகரு = இங்ஙனம்விண்ணப்பித்துத் திரு
வடியிற்பணியும் தோழர்பத்திமைக்கு, எளிவந்தார் = எளிதுஎழுநதருளியதம்பிரான்;
நீயச்சேயிழைபால் = நீ அச்செவ்வியஆபரணத்தைதரித்த பரவையினிடத்தே;
சென்றணையென்றருளசெய்து = போயஅடைவாயாக என்று அதுக்கிரகித்து; வீதி
விடங்கப்பெருமான் வென்றுயர்சேமேல் = அவ்வீதிவிடங்கப்பெருமான் வெற்றிபெ
றறோங்கியூடபவாகனத்தின்மீது; புனிவாழத்தமபொன்றிகழ்வாயிற்கோயில்புகுந்
தார் = உலகத்தாருயத தமது பொன்னுலவிளகருமவாயிலையுடைய கோயிலிற்
புகுந்தார்.—எ-று.

வென்றுயர்சே - வெல்லுதலாலுயர்ந்தசே. வெல்லுதல்-மேம்படுத்தலுமாம்.

வேறு.

தம்பிரானாபின்சென்றுதாழ்ந்தெழுநதருளான் மீள்வா
ரொம்பிரான்வல்லவாறென்றெய்தியமகிழ்ச்சியோடும்
வம்பலாகுழலராசெம்பொன் மாளிகைவாயினோக்கி
நம்பியாரூரர்காதனயநதெழுநதருளும்போது.

(இ-ள்.) தம்பிரானாபின்சென்றுதாழ்ந்தெழுந்த = தமமுடைய தலைவாபின்
போய் நமஸ்கரித்தெழுந்த, அருளானமீள்வாரம்பியாரூரா = திருவருள்பெற்றுத்
திரும்புவாராகிய நம்பியாரூரா, எம்பிரான்வல்லவாறென்று = எம்பெருமானது
வலியதன்மையால் (இதுமுடிந்தது) என்று, எய்தியமகிழ்ச்சியோடும் = நிரம்பிய
உவகையோடும்; வம்பலாகுழலரா = நறுமணம்விரிந்த அளகத்தையுடைய பரவை
நாச்சியாரது; செம்பொனமாளிகைவாயினோக்கி = செம்பொனலாகிய கிருகத்தி
னது திருவாயிலை நோக்கி; காதனயநதெழுநதருளும்போது = காதல்தெழுந்தரு
ளுக்காலையில.—எ-று.

எம்பெருமான்மேற்கொள்ளாவிடின் இக்காரியம் முடியாதென்பார் “எம்பி
ரான்வல்லவாறு” என்றா. ஆறுஎன்புழி ஆறறலென முனறனுருபுவிளக்க. இக்காரி
யம்முடிந்ததென்பது அவாய்நிலையானவந்தது. நல்லவாறுஎன்றும்பாடம். (1689)

முன்றுயிலுணர்நதுகுழ்ந்தபரிசனமருங்குமொய்ப்ப
மின்றிகழ்பொலம்பூமாரிவிண்ணவர் பொழிநதுவாழ்த்த
மன்றல்செய்மதுரதிதசிகரங்கொண்டமருகத்த
தென்றலுமெதிர்கொண்டெய்துஞ்சேவகமுன்புகாட்ட.

கருவி ஏயர்கோன்கலிக்காமநாயனூர்புராணம்

(இ-ள்.) முன்றுயிலுணர்ந்துகுழந்தபரிசனமருங்குமொய்ப்பு—இதற்குமுன்னரே நித்தினாதெனினதகுழந்த ஏவலாபுடைநெருங்க, மின்றிகழ்பொலம்பூமாரி விண்ணவாபொழிந்துவாழ்த்து = மின்போலவிளங்கும் பொனமலர்மழையைத் தேவாவருஷித்துவாழ்த்து; மனறலசெய்மதரசீதசீகரங்கொண்டு = மணமவினைக்கும் இனிய குளிர்ந்த நீராதிவலைகளைக்கொண்டு, மனததெனறலும் = மெல்லிய நடைபுடையதென்றலும்; எதிர்கொண்டெயதுஞ்சேவகம்முன்புகாட்ட—எதிர்கொண்டுசெல்லும் சேவகத்தொழிலை எதிர்புரிய.—எ-று.

உம்மை-இறந்ததழீஇயது. இழிவுசிறப்புமாம். (௩௭௬)

மாலைதண்கலவைச்சேறுமான்மதச்சாரதுபொங்குங்
கோலநற்பசுங்கற்பூங்குங்குமுதலாயுள்ள
சாலுமெய்க்கலன்கள்கூடச்சாரதுமபூணூரவர்க்கம்
பாலனபிறவுமேநதும்பரிசனமுனபுசெல்ல.

(இ-ள்.) மாலை — மாலைகளும், மான்மதச்சாரது = கலனூரிகலந்தசந்தனமும்; பொங்குககோலநற்பசுங்கற்பூரம் = பரிமளிக்கும் அழகிய நல்ல பச்சைக்கற்பூரத்தோடு, குங்குமுதலாயுள்ளதண்கலவைச்சேறும—குங்குமுதலியவைகலநதுள்ள குளிர்ந்தகூட்டுவாக்ககும்புடனும், மெய்ச்சாலுங்கலன்கள்—தீருமேனியிலணியும் நிறைந்ததிருவாரணங்களும, கூடச்சாரத்துமபூணூரவாக்கம்—ஒருங்குதரிக்கும்பூணிய முததாரமுதலியவும், பாலனபிறவுமேநதும்பரிசனமுனபுசெல்ல—தகுதியுடையபிறவுநதாகிவரும் பரிசனங்களுமுறசெல்ல.—எ-று.

கூடச்சாரத்தல்-மிகத்தரித்தலுமாம். (௩௭௭)


இவ்வகையிவ்வநதெய்தவெய்தியவிருப்பினோடு
மைவளர்நெடுங்கண்ணுருமாளிகையடையமன்னுளு
செய்வீனையலங்காரத்துசசிறப்பணிபலவுஞ்செய்து
நெய்வளாவிளக்குததுபரிசுறகுடநிரைத்துப்பின்னும்.

(இ-ள்.) இவ்வகையிவ்வநதெயத = இவ்வாறு நமபியாருரா இனிதடையுங்கால்; மைவளர்நெடுங்கண்ணுரும்—அஞ்சனநதீறிய நெடியகண்களையுடைய பரவைநாச்சியாரும், எய்தியவிருப்பினோடு = நிறைந்தகாதலோடு, மாளிகையடைய—தீருமனைமுழுமையும், மன்னுமலங்காரத்து = நிலைபெற்ற அலங்காரத்திற்குரிய; செய்வீனைசசிறப்பணிபலவுஞ்செய்து—செய்தொழிலால் செவ்வியஅலங்காரம்பலவுமியற்றி; நெய்வளாவிளக்குததுபரிசுறகுடநிரைத்துப்பின்னும் = நெய்த்தீபமும் தூபமும் பூரணகுமபமும் வரிசையாகிறுவிப பின்னரும்.—எ-று.

அடைய-முறதும். (௩௭௮)

பூமலிநறுமபொற்றமமபுனைமணிக்கோவைநாற்றி
காமர்பொற்சுண்ணமவீசிக்கமழ்நறுஞ்சாரதுநீவி
தூமலர்வீதிசூழ்நததோகையாவாழ்த்தத்தாமும்
மாமணிவாயின்முன்புவநதேதிரேற்றநின்றூ.

(இ-ள்.) பூமலிநறுமபொற்றமம் = மலர்களால் மிகத்தொகுத்த வாசனை மிக்க அழகியமாலைகளும்; புனைமணிக்கோவைநாற்றி—தொகுத்தமலமணிக்கோவை



தரும் தொங்கலிடுத்து; காமர்பொற்சண்ணம்வீசி = எழில்வாய்ந்த பொறுதண்ணம் இறைத்து, சமழ்நறுஞ்சாந்துரீவி = மணக்கும் வாசனையையுடைய சந்தனத்தாழ்மெழுதி, தாமலர்வீதிசூழ்ந்ததோகையாடாழ்த்தத்தாரும் = புனிதமலர்ந்த வீதியிலுள்ள பூவையர்வாழ்த்த அப்பரவைநாச்சியாரும், மாமணிவாயின்முன்புவந்து = சிறந்த இரத்தினங்களை பதித்த திருவாயிலின முன்னா அடைந்து, எதிரேற்று நின்றார் = எதிர்கொண்டுநின்றார். —எ.று. இவ்வைவறுங் குளகம்.

பெருமானெழுந்தருளும் பெருஞ்சிறப்புடைமையின் புனிதவீதியென மேலும் வியந்திருத்தலுணர். தேவர்பொழிந்த செவ்வியமலா நிரம்பிய வீதியென னுமொன்று. (ந.எக)

வண்டிலாங்குமுலார்முனபுவன்றொண்டர்வநதுகூடக் கண்டபோதுளளக்காதல்வெளளத்தினகராகாண்து கொண்டநாணச்சங்கூவணங்கவகுரிசிவாரூ தண்டளிர்ச்செங்கைபற்றிக்கொண்டுமாளிகையுடசாரநதார்.

(இ-ள்.) வண்டிலாங்குமுலார் = (மணங்கவர) வண்டுஉள்சரிசுகும் கூந்தலையுடைய பரவைநாச்சியார், முன்பு வன்றொண்டாவநது கூடககண்டபோது = எதிரே வன்றொண்டப்பெருமான்வநது சமீபிக்கக்கண்ணிழி, உள்ளக்காதல்வெளளத்தின்கராகாண்து = உள்ளத்திலேநிரம்பிய காத்தபெருகின் எல்லையுணராதவராகி, கொண்டநாணச்சங்கூவணங்க = உட்கொண்டநாணமும் அச்சமுறிகும்படி இறைஞ்சு; அக்குரிசிவாரும் = அநமபியாரூரமும், தண்டளிர்ச்செங்கைபற்றிக்கொண்டு மாளிகையுடசாரநதார் = தண்ணிய தளிர்போலும் செவ்வியகாததைப்பற்றிக்கொண்டு திருமனையுட்சோநதார். —எ.று.

காண்துவணங்க என இயையும். சணவரைக்கண்டவழி கற்புடைமகளிர்மனம் காதலதிகரிக்க ஊடலைமறநது கூடறகடசெல்லுதல் ஒருநிலையாகலின், “கண்டபோதுளளக்காதல்வெளளத்தினகராகாண்து” என்றொரென்க. இதனை “ஊடற்கட் சென்றென்றற ரேழுயி துறமறந்து-கூடறகட் சென்றகெள் னெருசு.” என்றும் திருக்குறளானுமுணர்க. நாணமாவது - முன்னர உடன்படுகலினறிப பின்னர்உடன்பட்டு எதிர்கொள்ளுதலிறகூசதல். அச்சமாவது - சமபிரானதிருவருளபதித்த இப்பெருந்தகையரைப்பிகழத்த இத்கவறு எவருளம் அகலவேமெனனும் ஏக்கம். இவ்விருகுணமுமிக இறைஞ்சினரென்பார் “நாணச்சங்கூவணங்க” என்றார். (கூ.10)

இருவருத்தமபிராணா தாமிலையாடிசசெய்த திருவருட்கருணைவெள்ளத்திறத்தினைப்போற்றிச்சிநததை மருவியவினபவெள்ளத்தழுகதியுணர்த்திவாய்ப்பவொருவருளொருவாமேவுநிலைமாரிலுயிரெருளமுனா.

(இ-ள்.) இருவரும் = நம்பியாரூரமும்பரவைநாச்சியார்மும், சமபிரான்தாமிலையாடிச்செய்ததம் = தம்பெருமான் தம்பொருட்சி இடையே பிணக்ககலப்பெய்தி தழுகத்த; திருவருட்கருணைவெள்ளத்திறத்தினைப்போற்றி = திருவருட்பெருக்கருணைமையைப்படுத்தி, மருவியவினப்பெள்ளத்தது சிந்தையழுகதியுணர்த்திவாய்ப்பவொருவருளொருவாமேவுநிலைமாரிலுயிரெருளமுனா.

வருளொருவா மேவுநிலைமையிலுயிரொன்றானாள் ஒருவருள்ளே மற்றொருவாமேவுந தன்மையால் பேதமின்றி ஒருயியோயாயினாள்.—எ-று.

ஆடுதல்-பேசுதல். மருவுதலாலுண்டாகிய இன்பத்தை மருவிய இன்பென்றார். அமுநதிய-வினையெச்சம். வாய்ப்ப-வினையெச்சத்திரிபு. பாலும்கவையும்போல அபேதமாய் இருவாஉள்ளவகனம் ஒற்றுமைப்பட்டு ஒன்றேயாய நிறதலின் “உயிர ஒருனா” என்றாள். இதனை “சொற்பாலமுதிவள் யான்கவை” என இடும் திருக்கோவையாரானுமுணாக. (ந.அ.க)

ஆரணக்கமலக்கோயின்மேவிப்புறநிபுடகொண்டாண்ட
நீரணியேணியா ளாநிரநதரமபணிக துபேபாறநிபு
பாரணியினக்குஞ்செருசொறபதிகமாலேகளுஞ்சாததித
தாரணியணிப்புண்மாரபா தாமகிழநதிருநதநாளில்

(இ-ள்.) ஆரணக்கமலக்கோயினமேவி = வேதத்திறக்கூறப்படும கமலாலயத தையடைந்து, புறநிபுடகொண்டாண்ட = புறநை வீற்றிருக்குந்தானமாகுகொண்டு விளங்கித் தம்மையடிமைகொண்ட, நீரணியேணியா ளா = சங்கையையததரித்தசடை முடியையுடைய கடவுளை, நிரநதரமபணிக துபேபாறநி = எப்பொழுதும் இறைஞ்சித் துதித்து, பாரணியினக்குஞ்செருசொல = உலகத்திலே அணிஇலககணங்களை விளக்கும் செவ்வியசொற்களாகிய (மலாகளாறொடுதத), பதிகமாலேகளுஞ்சாததி = பதிகங்களாகிய பாமால்களையுந தரித்து, தாரணியணிப்புண்மாரபா = மால்களையும் இரத்தினபரணங்களையுமணிநத மாபினையுடையவன்றொண்டப்பெருமான; தாமகிழந திருந்தநாளில் = தாம் களிகூரதுவீற்றிருக்கும் காலத்தில —எ-று.

நிரந்தரம் - இடையீடின்மை. பதிகத்தைமாலையெனக்கூறிச் சொற்களை மலாகளென்னுமை ஏகதேசவுருவகம். (ந.அ.உ)

நம்பியாளுரானெஞ்சினடுக்கமொன்றினறிநின்று
தம்பிரானாராத்தாதுதையல்பால்விட்டாரெனனு
மிமபரினமிககவார்த்தையையர்கோனா தாங்கேட்டு
வெம்பினாதிசயித்தார்வெருவினாவினமபலுற்றார்.

(இ-ள்.) நம்பியாளுரானெஞ்சினடுக்கமொன்றினறிநின்ற = நம்பியாளுரா தமது நெஞ்சத்திலே நடுக்கமென்பதுசிறிதுயிலலாமல எதிரின்று, தம்பிரானாராத்தையல் பாறறுதுவிட்டாரெனனும் = தமதுதலைவரைப் பரவையாசியார்பாற் றாதுவிடுததாரெனகின்ற, இம்பரினமிககவார்த்தை = இவ்வலகெங்கும்பரவியபெருவார்த்தையை, ஏயர்கோனா தாங்கேட்டு = ஏயர்கோன கலிக்காமநாயனா கௌவியுற்று, வெம்பினாதிசயித்தார்வெருவினாவினமபலுற்றார் = மனப்புழுக்கமடைநது ஆச்சரியம் உற்று அச்சமுங்கொண்டு அறையத்தொடங்கினாள் —எ-று.

என்னும் வார்த்தை என இயையும். ஆண்டவரையேவுதலில் அடிமையா மிக அஞ்சவேண்டியிருக்க, இவர் ஆஃது சிறிதும் இலராயினரென்பாரா “நடுக்கம ஒன்றின்றி” எனறும், அதனினும், அரிவையாபாறறுதேவுதல அவனியில் இயலாததாகலின் சது எங்கும் பரந்ததென்பாரா “இம்பரினமிககவார்த்தை” என்றும், இவ்வனஞ்செய்யலாமோவென உள்ளே சினந்தனர் எனபார் “வெம்பினார்” என்றும்,

இது இன்றளவுங் கேட்டறியாததென வியந்தனரென்பா “அதிசயித்தா” என்றும், இச்செயல நீனைத்தற்கரியதென்ப பயந்தனரென்பா “வெருவினா” என்றும் கூறினா. ஒன்றுமென்னும் இழிவுநிறப்புமை தொக்கது ஒன்றுமென்பது சிந்திதம் என்னும்பொருட்டு வெம்பினாமுதவியமூன்றும் முறநெச்சம். (௩௮௩)

நாயனையடியானேவுங்காரியநனதுசால
வோயுமெனறிதனைசெய்வானொருண்டனென்பாவம்
பேயனென்பொறுக்கவொண்ணாப்பியுழியினைசெய்வியாறகேடப
தாயினபின்னுமாயாதிருந்ததெனனுவியென்பார்

(இ-ள) நாயனையடியானேவுங் காரியஞ்சாலநனதுதலைவனை அடியவனேவும்செய்கை மிக நல்லது, இதனையுமெனதுசெய்வானொருண்டனும்=இதனைத்தருதியாகுமென்று செய்பவனும அடியவரும் எனனென்பாவம்=இது என்பனவாம்; பேயனென=பேயத்தனமையேனாகிய யான, பொறுக்கவொண்ணாப்பியுழியினைச்செய்வியாற்கேடபதாயினபின்னும=செய்கக்கூடாத இந்ருற்றத்தினைக் காதுகளாற்கேட்டபின்னரும், ஆவிமாயாதிருந்ததெனென்பா=என்னுயிரீங்காதிருந்தது யாதுவியப்படி என்பார்.—எறு.

ஆமென்பது சிந்ததற்கண எதிராமற்பொருளில் வருவதொரு வியப்பிடைச்சொல். இதனை “விறலின மேதகு மவுணராம வல்யிலார மிகவும-வறியராகிய தேவரா மேலவா மழலைச - சிறுவ ராநாணிமுதல்வாககு மமைச்சியல செய்வா-ரெறியுநேமிகு மூலகத்தது வழக்ககன் நிதிவே” எனஊம கந்தபுராணச்செய்யுளானுமுணாக இது அளவிடறகரிய பாவச்செயலென்பா “என்னென்பாவம்” என்றும், இது கேட்டும் தொண்டினுறைப்பால் உடனே உயிரிடும நிலேபேறுணாச்சியிலென்பாரா “பேயனென” என்றும், இதற்கைய அபசாரம கேட்டவழி நீங்குதற்குரிய வுயிரீங்காதிருப்பது யாதுவியப்பென்பா ‘மாயாதிருந்ததெனனுவியென்பார்’ என்றும் கூறினா. பாவச்செயல பாவமென உபசரிக்கப்பட்டது. (௩௮௪)

காரிகைதன்பாறசெலலுங்காதலாலொருவனெவப
பாரிடைநடந்துசெய்யபாததாமரைநெறாவத
தேரணிவீதியூடுசெலவதுவருவதாகி
யோரிருவெவலாநதுதுக்குழல்வராமொருவரென்று.

(இ-ள்.) காரிகைதன்பாறசெலலுங்காதலாலொருவனெவ=மனைவிபாலடையும் வேட்கையால் ஒருவனவிடுக்க, ஒருவா=ஒப்பற்றவராகியபெருமான (அதற்குஉடன்பட்டு, செய்யபாததாமரைகளபாரிடைநடந்துநோவ=செந்தாமரைமலாரிசாக்கும் திருவடிகள் பூயிலே நடத்தலால் வருந்தயப்படி, ஒரிருவெலாம்=ஒரு இரவு முழுமையும், தேரணிவீதியூடு துதுக்குச்செலவதுவருவதாகி=தேருரும் அழகிய வீதியினிடத்தே துதுக்குப்போதலும் வருதலும் உடையாராகி, உழல்வராமெனது=உழலவாராம் (இஃதொருவியப்பு நிகழ்ந்தவாறு என்னே) என்று —எறு

நோவவுழல்வாரம் என இயையும். நடந்து என்பது ஏதுப்பொருளில் வந்த வினையெச்சத்திரிபு. ஆமென்பதற்கு மேற்செய்யுளில் உரைத்தாங் குரைத்துக் கொள்க. (௩௮௫)

நம்பாதாமடிமையாற்றாராகியேநண்ணினாரே
 லும்பரார்கோனாமாலுமயானுநேருணரவொண்ணை
 வெம்பிரானிசைந்தாலேவப்பெறுவதேயிதனுக்குள்ளாக
 கம்பியாதவனையானமுனகாணுநாளெநாளெனறு.

(இ-ள்.) நம்பாதாமடிமையாற்றாராகியேநண்ணினாரேல=ஆண்டவா அடிமைவழி
 ப்பட்டவராகி அடைவராயின, உம்பராரகோனாமாலுமயானுநேருணரவொண்ணை=
 தேவேந்திரனும் திருமாலும் திசைமுசனும் நேரே காணுதற்கரிய; எம்பிரானிசை
 நதாலேவப்பெறுவதே=எமது பெருமானது இசைவுபற்றி இச்செயலில் எவுதலா
 மோ, இதனுக்குள்ளாகமப்பியாதவனை=இங்ஙனம் எவுதற்கு உள்ளதிலே நடுக்கம்
 உருதவனை, யானமுனகாணுநாளெநாளெனறு=யான நேரேகாணுநினம் எத்தின
 மோவென்று இசைத்து.—எ-று

அடிக்கமலங்களபோற்றும் அடியவா வேணமற்றெல்லாம் கொடுத்தருள் கரு
 ணைவள்ளலாசலின் தம்பெருமைரோக்காது நண்ணுதலுங் கூடுமென்பாரா “நண்ணி
 னாரேல” என்றும், அங்ஙனம்நண்ணி இசைந்தால் எவலாமோ என்பாரா “இசைந
 தாலேவப்பெறுவதே” என்றும், பெரிதும் அஞ்சுதற்கரிய இத்தொழிலில் சிறிதும்
 அஞ்சுதலில்லாதவனைக்காணின அயனையுதித்தல் அல்லது நாம் அழித்தல் எனலும்
 இரண்டனுள் ஒன்று நிதமும் என்பாரா “காணுநாளெநாள” என்றும் இசைத்தாரெ
 னக ஆறு - வழி, ஏ-அசை. உமமைகள் எண்ணினகணினற உயாவு சிறப்பு, எவப்
 பெறுதல்-ஒருசொன்னீர்மைத்து, எநாளோ எனலும் ஒழியிசைப்பொருள் பயக்கும்
 ஓகாரம் விகாரத்தாற்றொக்கது. (ந-அசு)

அரிவைகாரணத்தினாலேயாளுடைபரமாதமலம்
 யிரவினிற்றதுபோகவேவியங்கிருந்தானறனை
 வரவெதிர்காண்பேனுகிலவருவதெனனாகொலென்று
 விரவியசெற்றமபற்றிவிள்ளுமுள்ளத்தராகி.

(இ-ள்) ஆளுடைபரமாதமலம்=சனனை அடிமையாசவுடைய தலைவரை
 அரிவைகாரணத்தினாலே = ஒருமங்கையின் பொருட்டாக, இரவினிற்றதுபோகவே
 வி=அரத்தராததிரியிலே தாதுசெல்லவிடுத்து அங்கிருந்தானறனை=(அவளபிண
 க்கை நீக்கிக்கொண்டு) அங்கே இருக்கின்றவனை, எதிவரககாண்பேனுகிலவருவதெ
 னகொலென்று = எதிரேவர நோகருவேலுபின் வினைவது யாதோ என்று, விரவிய
 செற்றம்பற்றிவிள்ளுமுள்ளத்தராகி=செறிந்த சினங்காரணமாகக்கூறும்சிறந்தனைய
 யுடையராகி.—எ-று.

காண்பேனுகில யாவருயிரீங்குமோ யாது நீங்குவியுமோ வென்பாரா “உ
 ருவதெனனாக்கொல்” என்றார். காண்பேனுகில என்பது காண்டலில் விருப்பின்பை
 யைக்குறிப்பித்தது நின்றது. ஆம் அசை. கொல். ஐயம். (ந-அசு)

நறிலாபபுகழினோங்குமேயாகோனார்தமெண்ணை
 பேறிதுபெற்றாகேடுபபிழையுடன்படுவாராகி
 வேலினியிதற்குத்தீரவுவேண்டுவார்விரிபூங்கொன்றை
 யாநிசையுடையனாருக்கதனை விண்ணப்பஞ்செய்து.

(இ-ள.) சரிலாப்புக்குறினோங்குமேயாகோ னூர்தம்=அழிவில்லாத கீர்த்தியோடு மேம்பட்ட ஏயாகோன கவிக்காமநாயனாருடைய, எண்ணப்பெற்றிடுபற்றார்கேட்டு=சிறந்தனையாகிய இப்பேற்றைத் தமக்குரிமையாகப்பெற்ற சநதரமூர்த்தநாயனாகேள்வியுற்று, பிழையுடன்படுவாராகி=அத்தவறுக்கு உடன்பட்டவராகி, இனியிதற்குத்தீர்வுவேறேவெனவொரு=அப்பொழுதே இப்பிழைக்குக் கழுவாயாகவுள்ள வேறொரு செயலை விருமபுவாராய், விரிபூங்கொன்றையாறிடுசுடையனாருககு=விரிந்த கொன்றைமலரை பம் கங்கையையும்ணிந்த சடையையுடைய பெருமானாகு, அதனைவிண்ணப்பஞ்செய்து=அச்செயலை விண்ணப்பித்தது.—எ-று.

அவ்வாற சிந்திக்கப்பெற்றமையே அரும்பெருமபேற்றென்பா “எண்ணப்பெற்றிடுபெற்றார்” என்றும், சாலபுடையராகவின தாமபுரிந்தது தவறெனக் கொண்டனரென்பா. “பிழையுடன்படுவார்” என்றும், சிவபெருமான திருவருளபுரியாவழி வேறுகழுவாயினதெனத் தோந்தனரென்பா “தீர்வுகெனவொரு விரிபூங்கொன்றையாறிடுசுடையனாருககுவிண்ணப்பஞ்செய்து” என்றும் கூறினார். படுவார்-காலமயக்கம். இனி யென்பது நிகழ்காலத்திலவந்தது வேண்டுவார்-முற்றெச்சம். (கஅஅ)

நாடொறுமபணிக் துபோற்றநாதருமதனைகுகேட்டு
நீடியதொண்டா தமமுளிருவருமேவுநீமை
கூடுதல்புரிவாரோயாகுரிசிலார்தம்பானமேனி
வாடுறுகூலைதனைவருளினா வருந துமாற்றலால்.

(இ-ள்.) நாடொறுமபணிக் துபோற்ற=அவாமுனிவை அகற்றியருளல வேண்டிமென்று) அதுதினமும் நம்ஸகரித்தது துதிக்க, நாதருமதனைகுகேட்டு=சிவபெருமானும் அதனைத்திருச்செவியேற்று, நீடியதொண்டரிருவரும்=சிறந்த அநநாயன்மாரிருவரும், தம்முண்மேவுநீமைகூடுதல்புரிவாரா=தமமுள்ளே ஒற்றைமைப்படவா முந தன்மையை அதுக்கிரகிப்பாராய, ஏயாகுரிசிலார்தம்பால்=ஏயாகோன்கவிக்காமநாயனாபால், மேனிவாடுறுகூலைதனைவருந துமாற்றலால்=திருமேனி வாடுதற்குரிய சூலைநாயை அவாவருந துமபடி உண்டாக்கினார் —எ-று

இவ்வைந்துங் குளகம். (கஅக)

ஏதமில்பெருமைச்செய்கையேயர் தமபெருமான் பக்க
லாதியாரேவுஞ்சூலையனலசெயவேலகுடைவதென
வேதனைமேனமேறசெய்யமிகவதற்குடைந துவீழ்ந்து
பூதநாயகாதமபொற்றாள்பற்றியேபோற்றுகினாரா.

(இ-ள.) ஏதமில்பெருமைச்செய்கை=இழிவில்லாத மேன்மைத் தொழிலையுடைய, ஏயாதமபெருமான பக்கல்=ஏயாகோன்கவிக்காமநாயனாபால், ஆதியாரேவுஞ்சூலை=முதலவாவிடுதற்குரிய சூலைநாயாதது, அனலசெயவேலகுடைவதென=அக்கினிமயமாகக் காய்ச்சியவேல குடைதலபோல, வேதனைமேனமேறசெய்ய=மேலுமேலும் துன்பத்தைவிளைத்தலால், மிகவதற்குடைந துவீழ்ந்து=அதற்கு (ஆற்றாராய்) மிகவும் சோந்து விழுகது, பூதநாயகாதமபொற்றாள்பற்றிப் போற்றுகினார்=பூதத்தலைவராகிய சிவபெருமானுடைய பொன்போலுந் திருவடிகளைத் துணையாகக்கொண்டு பணிகினாரா.—எ-று. செய்ய எனபது வினையெச்சத்திரிபு. (கக0)

* கழுவாய் - பிராயச்சித்தம்.

சிரதையாலவாக்காலன்பர்திருநதடிபோறறிசெய்ய
 வெநதமையானுமேயாகாவலர் தமபாலீசர்
 வந்துனைவருத்துருகுலைவன்றொண்டன நீர்க்கினனி
 முநதுறவொழிபரதென்றுமொழிநதருள் செய்யக்கேட்டு.

(இ-ள்.) எந்தமையானுமேயாகாவலர் = எம்மை ஆட்கொண்டருளும் ஏயா
 கோன்கலிக்காமநாயனூர்; சிரதையாலவாக்காலநதடிபோறறிசெய்ய = மனதநா
 லும் வாக்காலும் காயதநாலும் (தம் பெருமானுடைய) செவ்வியபாதங்களை வழிபட,
 ஈசரனபர்தம்பாலவநது=அப்பெருமான அவ்வடியவரிடத்தேதோன்றி; உனைவருத்து
 ருகுலை=நினைவைவருத்துகின்ற குலைநோயானது, வன்றொண்டனநீர்க்கினனி=வன்
 ரொண்டன் நீக்கினாலலது, முநதுறவொழிபரதென்று மொழிநதருள்செய்யக்கே
 ட்டு=(மற்றையோரால்) விராயநீங்காதென்று வகுத்தருளக் கேட்டு.—எ-று.

மனமொழிமெய்யெனனும் மூன்றனான சிரதையும் வாக்குரு சேரமொழிநத
 மையான மெய் வருவிக்கப்பட்டது ஈசர் - காததலையுடையவா. முநதுறவ-விரைத
 லின்மேற்று. (௩௬௬)

எம்பிரானெநதைதநததநதையெங்குடடமெல்லாந
 தம்பிரானீயென னுவழிவழிசாரநதுவாழு
 மிம்பரினமிக்கவாழ்க்கையெனனைநீநீருகுலை
 வம்பெனவாண்டுக்கொண்டானொருவனேநீர்ப்பான்வநது.

(இ-ள்.) எம்பிரான=எம்பெருமானே, எநதைதநதையெங்குடடமெல்
 லாம=எமது தாதையும் மூதாதையும் எமது சுறத்தநாருமாகிய யாவரும், நீரே தம்பி
 ரானெனதுவழிவழிசாரநதுவாழும்=நீரேதலைவரென்று பரமபரையாக அடிமைப்ப
 டீடு வாழ்கின்ற, இம்பரினமிக்கவாழ்க்கையெனனை=இவ்வலகிறசிறந்த சந்ததியிற்
 பிந்த அடியேனை, நினநீருகுலை = நிலைபெற்றுவருத்தரு குலையை, வம்பெனவா
 ண்டுகொண்டானொருவனேவநதுநீர்ப்பான்=புதிதாக ஆட்கொள்ளப்பட்ட ஒருவ
 னே வநதுநிவாததிப்பவன்.—எ-று

ஏகாரம்-பிரிநிலை வாழும் வாழ்க்கை என இயையும். வம்பு-புதுமை. வம்பெ
 ன எனபதைச் செயின் என்னும் வினையெச்சத்திரிபாக்கி வம்பினால் ஆட்கொள்ளப்
 பட்டவன் எனினும் அமையும் வம்பு-வழக்கு. கொள்ளப்பட்டான் எனந்பாலது
 செய்ப்பாட்டு வினைப்பொருளுணாததம் படுவிடுகிடுதொககு கொண்டான் எனநின்ற
 து. ஏகாரம் வருசதமிகுதியைக குறிப்பிதது நிறகும வினாவிடைச்சொல். பரம்ப
 ரைத்தொண்டா சநததியிற்பிறநத என்னேயை, புதிதாகவுங் கூடத தானே தொண்
 டனாகாது தேவரீரால் வலிநது தொண்டனாகக்கொள்ளப்பட்டவனொருவனே நீர்க்க
 த்தக்கவனென்பது கருத்த- (௩௬௭)

மற்றவன் நீர்க்கிறநீராதொழிந்தெனைவருத்தனன்றற
 பெற்றமேலுயர்த்தீர்செய்யும்பெருமையையறிநதார்யாரோ
 புற்றவன்றொண்டற்கேயாமுறுதியேசெய்திொன்னக்
 கற்றைவார்சடையாராதாமுவர்முன்புகரநதாரன்றே.

(இ-ள்.) மேல்பெற்ற முயர்த்தீர் = மேலே இடபநதைக் கொடியாக வந்தியவரோ, அவன்றீர்சகில = அவ்வன்றொண்டனவந்துதீர்த்தலினும்; தீராதொழிந்தெனைவருததனன்று = அது தீராது என்னைவருததுதல் நல்லது; செய்யும்பெருமையையாரறிந்தார் = (ஒருவரை உயாததறப்பொருட்டுத்தேவரீர்) புரியும் உயர்வையாவா அறிந்தவா, உற்றவன்றொண்டற்கேயாமுறுதிசெய்தீரென்ன = புதிதாகத்தொண்டிபுக்கவன்றொண்டனுக்கே தக்க உயர்வைசெய்தீர் என்று விண்ணப்பிக்க; கற்றைவார்சடையாரும்வாமுன்புகரந்தார் = சிவ பெருமானும் பின்னாஒன்றுக் கட்டினையிடாது அந்நாயனார் முன்னா மறைந்தருளிஞா —எ-று.

மற்று - ஆல் - சாம் - அன்று-ஏ-அசைகள் தீர்க்கு இல்விகுதியேற்றுநின்ற தொழிற்பெயா. தீர்க்கினும் எனமும் இழிவுசிறப்பும்மை விகாரத்தாற்றொக்கது. தீராதொழிதல் ஒருசொன்னீர்மைதது, உறுதலென்பது அண்டுஆளென்ப புதிதாகவந்தடைதலின் மேற்று. வன்றொண்டறசேஎனமும் ஏகாரம் பிரிநிலை பெருமைபெற்றஎன்று பழமைநோக்காது பெருமையிலாபபுதியனுககே பெருமைவிளைத்தீரென்பா, “நீர் செய்யும்பெருமையையறிந்தாராயாஓ யுற்றவன்றொண்டறகேயாமுறுதியேயெய்தீர்” என்றொன்க. (நககஉ)

வன்றொண்டர் தமபாற்சென்றுவள்ளலாரருளிச்செய்வாரின் நுநமமேவலாலேயேயாகோ நுற்றகூலை
சென்றுநீர்ப்பாயாகென்றருள்செய்ச்சிந்தையோடு
நன்றுமெயமகிழுகதுபோற்றிவ்ணகுகினர்நாவலூரர்.

(இ-ள்.) வள்ளலார வன்றொண்டா தமபாற்சென்றருளிச்செய்வார் = அண்ணலார் ஆளுடையநம்பிகளபாலடைந்தது அருளிச்செய்கின்றாரா, நீஇன்றுநம்மேவலாலேசென்று = நீ இப்பொழுது எமது கட்டளையினறப்பாய ஏயாகோனுற்றகூலை = ஏயாகோனடைத கூலைநோயை, தீர்ப்பாயாகென்றருள்செய = அகற்றுவாயாக என்று அருளிச்செய்ய, நாவலூராரன்றமகிழுகதுபோற்றி = திருநாவலூரார நன்கு மகிழ்ச்சியுற்று வாக்காற்றுதித்து, சிந்தையோடு மெய்வணங்கினா = மனதோடு காயத்தால் வணங்கினா. —எ-று.

தீர்ப்பாயாகஎன்றும் வியக்கோன்றி அகரம் விகாரத்தாற்றொக்கது சிந்தையும்மெய்யும் செப்பினமையின் வாக்குவருவிககப்பபட்டது. (நககச)

அண்ணலாரருளிச்செய்துநீங்கவாரூராதாமும
விண்ணவாதமபிரானுவலால்விலாநதுசெல்வா
கண்ணியமனத்தின்மேவுங்காதலாறகலிக்காமாக்குத்
திண்ணியகூலைதீர்க்கவருதிற்செப்பிவிட்டார்.

(இ-ள்.) அண்ணலாரருளிச்செய்துநீங்கவாரூரரும் = இறைவர் இவ்வனம ஆஞ்சூழித்தனமுநருள நம்பியாரூரரும், விண்ணவாதமபிரானுவலால்விலாநது செல்வார் = அதிதேவநாயகாகட்டளையின்படி சீக்கிரமபோவாராய, கண்ணியமனத்தின்மேவுங்காதலால் = (ஏயாகோனகலிக்காமநாயனாருறவைச) சிந்தித்தசித்தத்திலே நிலைபெற்றவிருப்பதினால, திண்ணியகூலைதீர்க்கவருதிற்றவகலிக்காமாக்குச் செப்பிவிட்டார் = வலியகூலைநோயைநிவாததிக வருநதன்மையை அவாக்குச் சொல்லியனுப்பினா. —எ-று.

கனகா வயர்கோண்கலிக்காமநாயனூர்புராணம்

செல்வார முற்றெச்சம். கண்ணுதல்-கருதுதல். முன்னரோ கலிக்காமநாயனூ
ருறவை பிசுதியுங்காதலித்தது நின்றனரெனபார “விரைந் துசெல்வாரகண்ணியமனத்
தின்மேவுகாதலால்” எனரா. தாம்-அசை. (166)

நாதர்தம்மருளானண்ணுஞ்சூலையுமவர்பாற்கேட்ட
கேதமுமவருத்தமீண்டுமவனரெண்டர்வரவுகேட்டுத்
தூதனாயெமபிரானையேவினானசூலீதீர்க்கு
மேதமிங்கெய்தவெய்தியான்செய்வதென்னுமென்பார.

(இ-ள்.) நாதர்தம்மருளானண்ணுஞ்சூலையும் = தலைவரருளாலணுகிய சூல
யும், அவர்பாறகேட்டகேதமுமவருத்தம் = அசதலைவார்பாறகேளவியறறதீங்குமஇடாப
படுத்த(இருப்பவா), மீண்டும்வனரெண்டாவரவுகேட்டு = மீட்டும் வனரெண்டப
பெருமான எழுந்தருளவைதககேளவியுற்று, எம்பிரானைதூதனாயேவினான = எம்
பெருமானைத் தூதராகச்செல்லுமபடி செலுத்தியவன், சூலீதீர்க்குமேதமெய்தவிங்
கெய்தியல் = மதுசூலையை நீக்கினுனென்று நாணுங்குற்றமவினைய இங்குவநதால்,
யான்செய்வதெனனுமென்பார = யானசெய்வதுயாதானது ஆலோசிப்பார —எ-று)

“உனைவருதுஞ்சூல வனரெண்டன்றீர்க்கினன்றியொழியாது” எனப் பெ
ருமான் உரைத்தமை கேதத்திறகேதுவாயிறறென்பார. அஉனைக “கேதம்” என்றும்,
வன்றெண்டா வரவின்சேளவி அதலினும் வருதுததறச்செய்வாயிறறென்பார் “மீண்
டும் வன்றெண்டாவரவுகேட்டு” என்றும், அவரைக்காணுதலில் கருத்திலொன்பார்
“எய்தில்யானசெய்வதெனனுமென்பார” என்றும் இயம்பினா ஆக எனபது ஆயை
னத்திரிந்தது. ஆம-அசை. (167)

மற்றவனிங்குவந்துதீர்ப்பதனமுனனாமாயப
பறறிநிளறெனனைநீங்காப்பாதகசசூல்தனை
யுறறவிவவயிறறீனோடுங்கிழிப்பினெனறுடைவாடனனா
செற்றிடவுயிரினோடுஞ்சூலையுதீர்க்கதன்றே.

(இ-ள்.) அவனிங்குவந்துதீர்ப்பதனமுன் = அவ்வளரெண்டன் கண்டடைந்து
இந்நோயை நீப்பதனமுன்னம, நான் மாயவெனினப்பறறிநின்று = யான இறக்
கும்படி எனனைத்தொடாந்து நிலைபெற்று, நீங்காப்பாதகசசூல்தனை = தொலை
யாத பாதகருபமாகிய சூலையை, உறறவிவ வயிறறீனோடுங்கிழிப்பினென்று =
அதுகுடிக்கொண்ட இவ்வயிறறீனோடும் அழிப்பினென்று, உடைவாடனனாற்செற்றி
ட = உடைவாளால் வயிறறைசீழிக்க, உயிரினோடுஞ்சூலையுதீர்க்கது = உயிரோடு
சூலையும் ஒழிந்தது—எ-று.

மற்று-அன்று-ஏ-அசைகள் பாதகம்போல அசுலாதுவருததலின் பாதகசசூலை
என்றார். (168)

கருதரும்பெருமைநீமைக்கலிக்காமாதேவியாரும
பொருவருங்கணவிரோடுபோவதுபுரியுங்காலை
மருவியிங்கணைநதாராமபியென்றுமுனவநதாரகூற
வொருவருமழ்தல்செய்யாதொழிகவென்றுனாத்துப்பின்னா.

(இ-ள்.) கருதரும்பெருமைநீர்மைக கலிககாமாதேவியாரும் = சிந்தித்தற்கரிய சிறப்புத்தன்மையுடைய கலிகசாமநாயாரைது காதலியாரும், பொருவருங்கணவ ரோடுபோவதுபுரியுங்காலே = நிகரற்றகாதலனோடு அனுமரணஞ்செய்தலை நேசிக ருந்தருணத்தில், நம்பிமருவியிங்கணைநதாரென்றுமுனைவநதாசுற = நம்பியாரூரர் அத்ருணத்தில் சமீபிததுவநதுவிட்டாரென்று முனைவநதவாமொழிய, ஒருவரு மழு தல செய்யாதொழிகவென்றுரைத்தபிணை = அதீதேவியா ஒருவரும் புலமுத லைபுரியாதுவிடுகவென்று புகன்றுபின்பு —எ-று

கணவருடன் உயிர்துராத் தபுடைமகளிர அச்சணவரோடுகண்ககிலாககாலம மேலுலகங்களில் விழைந்த இன்பங்களை நுகரப்பெறவொன்பது நூற்றணிபாகலின் இவா தேவியாரும் அங்ஙனம் துணிந்தன என்பார் “பொருவருங்கணவரோடுபோ வதுபுரியுங்காலே” என்றொளக (நகஅ)

கணவாதஞ்செய்கைதனைககரநதுகாதலனாரும்பி யணைவுறும்பொழுதுசாலவலபகரிந்தெதிர்பொமென்னப புணாநிலையாயிறுநீம்பூரணகுமபமலுவததுத துணாமலாமலைதுககித்தொழுதெதிரகொள்ளசொன்றா.

(இ-ள்.) கணவாதஞ்செய்கைதனைககரநது = தம்முடைய காசலாசெயலை மறைத்த, காதலரை = விருப்புடையகிலரை (நோக்கி) சாலவலங்கரித்து நம்பிய ணைவுறும்பொழுதெதிர்பொமென்ன = (எனது) மிகவும் அலங்கரித்து நம்பியாரூரர் சமீபிக்குமபோது எதிரகொண்டுமென்று பணிக்க, புணாநிலையாயிறுநீம் பூரண குமபம்வைத்து = (அவரும்) செந்நிறநிலையையுடையவாயில் தீபமுமபூரணகுமப மும இருந்தி, துணாமலாமலை தூக்கி = தொழதுசனாகப பூககளாறறெடுக்கப் பட்டதொடைகளைத் தொககவிடுத்தது, தொழுதெதிரகொள்ளசென்றா = இறைஞ்சி எதிரகொள்ளப்போந்தா. —எ-று.

கணவனா அமலாபாலவைத்த அன்பினர்பைபால் இங்ஙனம் ஆருயிர்துரந தானும், தேவியா தமதுஇலநோக்கிப பெரிப்பாறையியவழிப பேணுகருத்தல பிழைபாடெனத தெளிந்தாராகவின, எதிரகொண்டுபசரிக்கக காதலரை யேவின றொளக. (நகக)

செமமைசோசிரகைதமாததர்நொன்றெதிரகொண்டுபோற்ற நமமையாளுடையநமநிலைகமு நமவாகுபுல்கி மெய்மமையாமவிருப்பினேடுமெவியுட்புருகுதுமிக்க மொய்மமலந்ததவிசினமீதுமுமலாநதிருந்தபோது.

(இ-ள்.) செமமைசோசிரகைதமாததா சென்றெதிரகொண்டுபோற்ற = செவ் வியசித்ததையுடைய அவாபோனது எதிரகொண்டுசேவிக்க, நமமையாளுடைய நம்பி = நம்மை அடிமையாகவுடைய நம்பியாரூரர், அவாச்சுருகைமுக்கலகி = அவாகரு முகமலர்ச்சியளித்தருளி, மெய்மமையாம்விருப்பினேடுமெவியுட்புருந்து = உண் மைக்காதலோடுமஅடைந்த மனையினுள்ளே எழுந்தருளி, மிக்கமொயமமலந்தத விசினமீது = மெம்பட்ட மலர்செந்நிற ஆதனத்தினமேல், முகமலர்ந்திருந்தபோது = திருமுகமலர்ச்சியுறறு வீற்றிருந்ததருணத்தில். —எ-று.

கள அ ய யர்கோன்கலிக்காமநாயனூர்புராணம்

கலிக்காமநாயனூரைக் காணுதலில் மிக்ககாதலராகலின் “மெயம்மையாமவிருப்பினோம” என்றும், அகத்து உவகையைப் புறத்தேதோற்றுவிப்பதுமுகமாகலின் “முகமலர்ந்து” என்றும் விதந்தனனென்க (௪௦௦)

பான்மையர்ச்சனைகளெல்லாமபண்பினிலவழாடாமையேயந்த, நான்மறைதொடாநதவாய்மைநம்பியாரூராகொண்டிய கியான்மிகவருகதுகின்றேனையர்கோனூர்தாமுற்ற வுனவெஞ்சூலைக்கியுடனிருப்பதனுக்கெனறூர்.

(இ-எ.) பண்பினிலவழாமையேயந்த = முறைமையற்றவறுதல்வாய்ந்த, நான்மறை தொடாநதவாயமை நம்பியாரூர = காண்குவேதங்களும குடிக்கொண்ட திருவாகையுடைய நம்பியாரூர , பான்மையர்ச்சனைக ளெல்லாமகொண்டு = தக்க உபசாரங்களைமெல்லாம் ஏற்றுக்கொண்டு, எயாக்கொண்டு தறவூனவெஞ்சூலைக்கி = எயர்கோன்கலிக்காமநாயனூர அடைந்த தீயவெவ்விய சூலையைத்தீர்த்து உடனிருப்ப தனுக்கியானமிக வருந்துகின்றேனென்றா = அவருடன் வசிப்பதற்கு யான பெரி தும் துன்புறுகின்றேன் என்றா. — எ-று.

பண்பாவது-சிவபெருமானுடைய ஆஞ்சூசத்தி ரூபமாய்நின்று அனைவா கும் விதிவிலகக்களையுணராத நிலை பிப்படுத்திமேற்கத்தகளும விடுபெறும் அளிகரும் முறைமைவாயமை வாசகு. இவகு-தாம்-அசைகள் அவா யானமொனொன்பது இசையெச்சமாய் எஞ்சிரினதது. (௪௦௧)

மாதர்தமேவலாலேமனைதெசாழினமாககணமற்றிங் கேதமொன்றிலையுள்ளேபள்ளிக்கொள்கின்றொனனைத தீதனைவிலையேனுமெனமனநதெருளாநினை மாதலாலவனாககாணவேண்டுமென்றருளிச்செய்தார.

(இ-எ) மாதர்தமேவலாலே = கல் காமநாயனூர மனைவியாரது வவலால், மனைத்தொழின்மாககளை = வீட்டிற்குரிய வேலைகாராகன, ஏதமொன்றிலை = நாயனூர்க்கு தீவகுசிறியில்லை, உள்ளே பள்ளிக்கொள்கின்றொனனை = உள்ளே நித தினை செய்கின்றொன்று உரைக்க, தீதனைவிலையேனும் = தீவகு அணுகுதலிலையே யேனும், இன்னமெனமனநதெருளாத = இன்னமும் எனமனநதெரியவில்லை, ஆத லாலவரைக் காணவேண்டுமென தருளிச்செய்தார, ஆகையால் அவரை நேரிதராண வேண்டுமென்று அருளிநா — எ-று ஏ-மற்று-இவகு-அசைகள். (௪௦௨)

வனெருண்டர்பின்னுங்கூறமற்றவாதமமைக்காட்டத் துன்றியகுருகிசோரத்தொடாகுடர்சொரிந்துள்ளாவி பொன்றியேகிடந்தார்தமலாமக்கண்டபின்புகுந்தவாறு நன்றெனமொழிந்துநானுணரணுவேனிவாமுனபென்பார.

(இ-எ.) வனெருண்டர்பின்னுங்கூற = வனெருண்டபெருமானபின்னுமவற புறுத்தலால், அவாதம்மைக்காட்ட = கலிக்காமநாயனூரைக் காட்டுதலும்; துன்றிய குருகிசோர = என்கும்பரவும்படி உதிரம்பெருகவும், தொடாகுடர்சொரிந்து = தொடா ச்சியுள்ள குடாகள் வெளிப்படவும், உள்ளாவிப்பொன்றியேகிடந்தார் தம்மைக் கண்ட பின் = அகத்திருந்த ஆவியை இழந்தகிடந்த அவரை நோக்கியவுடனே; புகுந்தவா

அந்நென மொழிந்தது = இவாகுடுநாத இச்செய்கை நனநென்று இசைத்து, நானுநண்ணுவேனிவாமுனபெனபா = யானும் இவாமுன (இச்செய்கையை) எய்துவேன எனபாராய.—எ-று. (சு0௬)

கூறலால் என்பது கூறவெனவும், சொரியவெனபது சொரிந்தெனவுந் திரிந்தது நின்றன. மற்று-அசை அன்றிய-வினையெச்சம. புருநதவாறெனபது பின்னும் கூட்டப்பட்டது. எனபா-முறறெச்சம

கோளுநுமனத்தராகிநுமுறறுடவாளேபபற்ற
வாளு டைதகமதிரானுருளிஞுவருமுயநு
கேளிநோயாகிகெட்டெனெனவினார்தெழுநதுகையில்
வாளினைப்பிடித்ததுகொள்ளவனறொண்டாவணங்கிவிழந்தாள்.

(இ-ள) கோளுநுமனத்தராகி=வலிமையுற்ற மனதையுடையராகி, குறறு டை வாளேபபற்ற=கவாகுச்சுதிக்கொண்ட உடைவாளேவாங்க (ஆட்பொழுது), ஆளு டைததம்பிரானு ருளிஞுவருமுயநு=ஆட்கொண்டபெருமானுடைய திருவருளி ஞுவருமபிழைத்து, கேளிநோயாகி=நடபுடையவடையாகி, கெட்டெனெனவினார தெழுநது=என்ன அபசாரம் இயற்றினேனென்றுசீக்கிரமெழுந்தது, கையில்வாளினைப் பிடித்ததுகொள்ள=கரத்திற்பற்றியவாளேப்பிடித்ததுகொள்ளவனறொண்டாவணங்கி வீழ்ந்தாள்=நமபியாநூரவீழ்நத நமஸகரித்தாள்—எ-று. (சு0௭)

குறறுதல - குததுதல * “நெறகுதுபாடடொலி பரககும” என மேறபோந தமையானுமுணாக ஏசாரம-தேற்றம கெட்டெனெனபது என்னுஅபசாரமுடையே னென்னும் பொருட்கணவந்தது.

மற்றவாவணங்கிவிழவாளினைமாற்றியேயர்
நெறறுவனருநமபிஞுவாகமுலபணிந்துவிழந்தா
யறறுநாணிகழந்தவிந்தவந்தசயங்கண்டுவாளோ
பொற்றடமலரினமாரிபொழிந்தனாபுலனம்போற்ற

(இ-ள.) அவாவணங்கிவிழ = அவர் விழந்தநமஸகரித்தலும், ஏயாகொற்றவ னுருமவாளினைமாற்றி = ஏயாகோன்கலிக்காமநயனரும் வாளேக்கிவிட்டு நம்பி குணாகமுலபணிந்துவிழந்தாள்=நமபியாநூரது ஒல்க்கும் வீரகழலையணிந்ததிருவடி களில் வீழ்ந்துபணிந்தாள், அற்றறுநாணிகழ்ந்தவிந்தவந்தசயங்கண்டு = அன்று உண்டாகிய இந்தஆசரியத்தைநோக்கி புலனம்போற்ற = இவ்வாறுகிலுள்ளோரனைவரும் இறைஞ்சு, வாளோபொற்றடமலரின மாரிபொழிந்தனா=தேவர்களும் சிறந்தபொன் மலாமழையைப்பொழிந்தார்கள் —எ-று.

மற்ற-அசை. கமுல - வீரகழல இப்ப திருவடியையுணரத்தலின் தானியாகு பெயர். நமபியாநூர நாசின்கமுலையையாகு அபிமானபுத்திரராக அமர்ந்திருக்க மையால் அரசினனங்களும் உடையார்களின், வீரகழலும் உண்டெனக்கொள்க, குணாகமுல - சீரத்திபெற்ற திருவடியெனினும் அமையும். (சு0௮)

இருவருமெழுந்துபுலவியிடவிடாநல்பிஞுவே
பொருவருமகிழ்ச்சிபொருந்ததிருடபுலா கூப்பாணிநாபாநு

* திருநாளேப்போவாரநாயனாபுராணம்.

மருவினர் போற்றிநினைவுவனறொண்டர் தமபிரானு
 ரருளினைநினைந்தேயாதனானென்றெடுத்துப்பாடி.

(இ-ள்.) இருவருமெழுந்தபுலவி = ராயனமாகளிருவருமெழுந்து ஒருவரை
 யொருவா தழுவிக்கொண்டு, இடைவிடா நனைபினாலே = நீக்கமில்லாதநட்பினால்,
 பொருவருமகிழ்ச்சிபொங்கு = ஒப்பற்றவகை ஒங்கிவளர, திருப்புணகூப்பினிதா
 பாதமருவினா = திருப்புணகூப்ப பெருமான்சநிதியையடைந்தனா, வன்றொண்டா
 போற்றிநினைவு = (அவருள்) நம்பியாருராவணங்கிநினைந்து, தமபிரானுருளினைநினை
 ந்து = அப்பெருமானுடைய திருவருள்நிறைந்ததைச் சிந்தித்து அந்தனானென
 நெடுத்துப்பாடி = 'அந்தனான' என்றுதொடங்கித்திருப்பதிகமபாடி. —எ-று.

திருப்புணகூ-புண-நகடுகேசி.

திருச்சிறமபலம்

அந்தனானுன்னடைக்கலமபுகுதவவனைக்காப்பதுகாரணமாக
 வந்தகாலன்றனாருயிர்தனைவவவியையககுநனவணமைகண்டடியே
 நெருதையேனைநமனநமாநலியிலிவனமறெனனடியானெனவிலககுரு
 சிந்தையால்வந்துன்றிருவாடியடைந்தேனசெழுமபொழிபற்றிருப்புணகரு
 [ளானே.

கமபமாலகளிற்றினனூரியானைக்காமநாயநதீதார்கணனுடையானைச
 செம்பொனையொககுத்திருவாருவானைசசெழுமபொழிபற்றிருப்புணகருளா
 யும்பராளியையுமையவளகோனைபூரனவனறொண்டனுள்ளததாலுகநனை
 தனபினாறசொன்னவருநதமிழ்தேடைநதுமவல்லவாருவினையிலோ.

திருச்சிறமபலம்.

சிலபகல்கழிந்தபின்புதிருமுனைப்பாடிநாடா
 மலாபுகழத்திருவாருரினமகிழ்துடனவந்தவேயா
 குலமுதநலைவனாருங்கூடவேகுளிர்நூங்கோயி
 னிலவினாதமமைக்குமபிட்டுறைந்தனாநிறைந்தநண்பால்.


(இ-ள்.) சிலபகல்கழிந்தபின்பு திருமுனைப்பாடிநாடா = சிலநாளாகுநறபின்
 நம்பியாருரா, மலாபுகழத்திருவாருரில் = பரந்தகோத்தியையுடைய திருவாருரிலே,
 மகிழ்துடனவந்தவேயாகுலமுதநலைவனாருங்கூட = மகிழ்ச்சியுடையராய உடன
 தொடர்ந்த ஏயாகோந்நாயனாரும் பிரியாதிருக்க குளிர்நூங்கோயினிலவினாதமமை
 க்கும்பிட்டு = குளிர்மைவாயாத கமலாலயத்தில ஹற்றிருக்கும கடவுளைவணங்கிக்
 கொண்டு, நிறைந்தநண்பாலுறைந்தனா = நிறைவுற்றநட்பினால்வசிக்காரா. —எ-று.

ஏ-அசை.

(சு௦௭)

அங்கினிதமாதநுமபியருளினைமீண்டிமேபோந்து
 பொங்கியதிருவினமிகத்தமபதிபுகுநதுபொறபிற
 நங்குநாளேயாகோராதமக்கேற்றதொண்டுசெய்தே
 செங்கண்மால்விடையாபாதஞ்சோந்தனாசிற்றபிடுமெழும்.

(இ-ள்.) ஏயாகோராதங்கினிதமாந்து = ஏயாகோராதனா சிலநாளாகுநறபின்
 தில இனிதாகவசிக்கத்து, நம்பியருளினைமீண்டிமேபோந்து = வன்றொண்டப் பெரு



குறமல நாயனார்.

யானருளிணல்விழைபெற்று நீட்டிமவநது, பொருகியதிருவினமிக்கதம்பிபுத்தூ =
 சனமுநதசெல்வத்தின்மிக்க தம்நாகரத்தையடைநது; பொறபிறநங்குநாடமக்கேற்ற
 தொண்டுசெயது = மேன்மையோவெசுக்குமநாளில் தமககிசைந்த தொண்டுகளை
 இயற்றி, செங்கணமாலிவிடையூர்ப்பாதரு சிறப்பினோடுஞ் சேர்நதனா = திருமலை
 இடபவாகனமாகக்கொண்ட சிவபிரானுடையதிருவடிநீழலைச் சிறப்போடும அடை
 நதார். — ஏ-று. ஏ-அசை. (சு0அ)

சிறப்பாவது திருவடிநீழலைச் சேர்நதாகுரியபேரின்பநுகாச்சிமுத்தலியவை
 நளளிருணையனூரை தூதுவிட்டவர்க்கேநணபாம
 வளளலாரோயாகோனாமலரடிவணங்கிபுகுகே
 னுள்ளுணர்வானனானமுதலியவொருநானகுணமை
 தெள்ளுநீதமிழாறகூறுநகிருபு வாவருபைசெபப.

(இ-எ) நளளிருணையனூரை தூதுவிட்டவர்க்கேநணபாம = அாததரத்திரியிலே
 அமலரைதூதுவிடுத்த சந்தரமுத்திராயனூருக்கேநட்பாகிய, உள்ளலாரீயாகோ
 னா = ஏயாகோனகலிக்காமநாயனூரெனநாம இறைவருடைய, மலரடிக்கணங்கி =
 திருவடித்தாமகளைச்சேவிந்த, உள்ளுணர்வானனானமுதலிய வொருநானகுண
 மை = உள்ளுணர்ச்சியாகிய சிவனானமுதலாகிய நார்பாதங்களின நிலைமைகளை;
 தெள்ளுநீதமிழாறகூறும் = வெளிந இனிய தமிழாலருளிசெய்த; திருமூலபெ
 ருமைசெபப்புகுகேன = திருமூலநாயனூருடைய மேன்மையை விளம்பததுணிந
 தேன. — ஏ-று

ஏகாரம் - உயாததகணவநதபிரிநிலை. ஞானமென்பது சரியைகிரியையோ
 கங்களால் விாததிபடதேயாயினும் உள்ளுணர்ச்சியிலலாவழி ஒன்றும் இயற்றலாகா
 மையின் அச்சரியையாதிகளைஇயற்றுத்தருந துணைதனமாதலும், வீட்டிற்கு அவை
 போலப பரமபரையானநறி ஞேயேதுவாதலுமுடைமையின, அச்சிறப்புநோக்கிச்
 சாததியமுறையால் "ஞானமாதி" என ஞானதை, முற்கூறினா ஒரு-அசை. நான்
 கென்புழி ஆறண்புவிநிகக. ஞானமுதலியவற்றின் உணமையை ஐயமறத்தெளியு
 மாறு செவ்விய இனிய தமிழ்ச்செய்யுளால் அருளிளனொன்பா "தெள்ளுநீதமிழாற
 கூறுந திருமூல" எனறானாக. வணங்கிச செபப்புகுகேனென இயையும். (சு0க)

ஏயாகோனகலிக்காமநாயனூரானம முற்றிறது.
 ஆகத்திருவிருத்தம் - 104.
 திருச்சுற்றமபலம்.

திருமூலநாயனூரானம்.

ஆந்தியினமபிதைககணணியண்ணலாகயிலையினி
 முநதைநிகழுகோயிலுக்குமுதறபெருநாயகமாநிக
 யிநதிரன்மாலயனமுதலாமியமைவர்க்குநெறியருளு
 நத்திதிருவருள்பெறறநானமறையோகிகளொருவர்.

(இ-எ.) அந்தியினமபிதைககணணி = அந்தியிறனெனநாம இனத்தின்கோ
 கிய அரும்பைசகுடிய, அண்ணலாகயிலையினில = சிவபெருமானவீற்றிருக்கும் திரு

க்கயிலையில் ; முந்தைநிகழ்கோயிலுகருமுதற்பெருநாயகமாதி = முந்தியவாயிலுக்கு முதற்பெருந்தலைவராகி, இத்திரன்மாலயன்முதலாமிமையவாகும் = தேவேந்திரன் திருமால் பிரமதேவாமுதலியதேவாகட்கும்; நெறியருளுந் திருவருள்பெற்றத்சகல நெறிகளையுந்தத்தளிக்கும் திருநந்திதேவருடையதிருவருள்பெற்ற, நானமறையோகிகளொருவா = நான்குவேதங்களையும் உணர்ந்த சிவயோகியாரா ஒருவர்.—எ-று.

முந்தைநிகழ்கோயில் - தொன்றுதொட்ட ஆலயமுமாம். முதற்பெருங்காவ லில் திருந்துகொண்டு, முதல்வாபால வேதசிவாகமாதிகளை ஐயநதிரிபற ஒதியுணர்ந்து ஆசிரியததனமையுடையராய, அனைவாகும் அணுகுகிசித்தலின், “இமையவாகரு நெறியருளுநதி” எனறா. உமமை - உயரவுசிறப்பு. எச்சவுமமையாகி ஏனைமுனி வராகியாக்குமநெறியருளுநதிஎன்ன லுமொன்று இச்சிவயோகியாராமிசுசிறப்புடையொன்பா “நந்திதிருவருள்பெற்ற நானமறையோகிகள்” எனநவின்றானக. (க)

மற்றவர்தாமணிமா திவருஞ்சித்திபெற்றுடையாரா,
கொற்றவனாதிருக்கயிலைமலைநன்றுங்குறுமுனிபா
லுற்றதொருகேணமையினுலுடனசிலநாளுறைவதற்கு
நற்றமிழினபொதியமலைநண்ணுதற்குவழிகொண்டா.

(இ-ள்) அணிமாதிவருஞ்சித்திபெற்றுடையாரா = அணிமாமுதலியவாகக்கூறும் அட்டசித்திகளையும்பெற்றுள்ளவா, அவா = (அத்தகைமையையுடைய) அச்சிவயோகியாரா, குறுமுனிபாலுற்றதொருகேணமையினு = அத்தகிய மகாமுனிவர் பாற்பெருந்தியதாகிய மிக்கநட்பினு, உடனசிலநாளுறைவதற்கு = அவருடனசிலநாளவசிப்பதன்பொருட்டு, நற்றமிழினபொதியமலைநண்ணுதற்கு = நல்லதமிழுள்ளருமபொதியமலையைச்சாராதற்கு, கொற்றவனாதிருக்கயிலைமலைநன்று மவழிக்கொண்டா = சிவபெருமான் அமரும் திருக்கயிலைமலையினிறும் புறப்பட்டா.—எ-று. மற்ற - தாம் - அசைகள்.

அணிமா ஆதிஎன்பது அணிமாதியெனத்தீக்கசநதியாயிற்று. அவை - அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவமஎன்பவை. இவற்றுள், அணுவினும் துண்ணிய உருவங்கொளவது அணிமா, எவ்வகைத்தத்துவங்களினும் உள்ளமுடிதமும் அசலாது உறைநதுநிப்பது மகிமா, மேருவின் பாரம்போன்றிருந்தும் பிறரெடுக்குங்கால லருவாகிய பரமானுப்போலவது லகிமா, பரமானுப்போன்றிருந்தும் பிறரெடுக்குங்கால மேருவைப்போறகனப்பது கரிமா, எவ்வுகங்களினும்செல்லும் ஆற்றலோடு எவ்வளங்களும் எய்தப்பெறுவது பிராத்தி, இச்சித்தபோகமனைததும் இருநதுழிவரதுகாவது பிராகாமியம், ஈசனைப்போல முத்தொழிசனையும் இயற்றி, எவருமபணிகேட்பத்திகழ்வது ஈசத்துவம், எவ்வுயிருந தனவசமாகப்பெறுவது வசித்துவம் ஆம். ஏனைப்பாஷைஎன எட்டுணையுடிகராத ஆரியமுந்தமிழும் சிவபெருமானால் முறப்பிப்பாடின்றி அம்பிகைக்கு உடனுணாததப்பட்ட பாஷைகளையாயினும், ஆரியத்தினும் தமிழ் இறைவனா எளிதினுணர உணாத் துவதென்பா நற்றமிழெனறா. இதனை “ஆரியமுத்தமிழுமுடனேசொல்லக்காரிகையாக்கருணைசெய்தானே” எனத் தெரித்துணாததிய ஆசிரியாரா திருமூலநாயனா மீட்டும், “தமிழ்ச்சொலவடசொல்லெனுமிவ்விரண்டு - முணாததமவையுணரலுமாமே” எனத் தமிழை முற்படுத்தி வற்புறுத்தியதுபற்றியுமுணாக. (உ)

மன்னுதிருக்கேதாரமவழிபட்டுமாமுனிவர்
பன்னுபுகழ்ப்பசுபதிநேபாளத்தைப்பணிந்தேத்தித்
துன்னுசடைச்சங்கரனாரேற்றதூநீர்க்கங்கை
யன்னமலியகனறுறைநீரருங்கையினமருங்கணைந்தார்.

(இ-ள.) மன்னு திருக்கேதாரம வழிபட்டு = நிலைபெற்ற திருக்கேதாரத்தை வணங்கிக்கொண்டு, மாமுனிவா பன்னுபுகழ் = சிறப்புவாயாதமுனிவாசனால்துதிபெற்ற சீர்ததியையுடைய, பசுபதிநேபாளத்தைப்பணிந்தேத்தி = பசுபதிநாதாரமரும் நேபாளமென்னுதலதைப்பணிந்துதித்தது, துன்னுசடைச்சங்கரனாரேற்ற = செறிந்தசடைமுடியிலே சிவபெருமான் ஏற்றருளிய, தூநீர்க்கங்கை = சுததமாகிய நீர் நிரம்பிய கங்காநதியினது அன்னமலியகனீர்த்துறை = அன்னங்கள் அமாந்த அகன்ற நீர்த்துறைகளையுடைய, அருங்கரையின் மருங்கணைந்தார் = அரியகரையின் அருகே அணுகினார். எ-று.

கங்கைக்கரையென இடையும்.

கயிலமுனிவா பாவையால் நீரூகியசகரா நற்கதிபெறுமாறு வசிட்டமுனிவாரருளியவாரே பகீரதமன்னவன் பிரமதேவகாககுறித்துப் பதினாயிரவருடம்பெருந்தவம்புரிந்தவழி, அவாதோன்றி, மாண்டவாளுடைய உடலெலும்பிலே தேவகங்கைவந்துதோயின் அவாநற்கதிபெறுவா; அகங்கைவரின் அதன்வேகத்தைத்தாங்கவல்லவா சிவபெருமானொருவரோயாகவின அவகைகுறித்து அருந்தவம்பியற்றுக என்று அகல, அங்கனமே பெருமானைக்குறித்துப் பதினாயிரவருடமும் கங்கையைக்குறித்து ஐயாயிரவருடமும் தவம்புரிந்தது திருவருளபெறாமையின், மீட்டும், இரண்டாயிரத்தைநறுவருடம்புரிந்து பெருமான திருவருளபெற்று, பின்னரும் இரண்டாயிரத்தைநறுவருடம்கடுதவம்புரிந்தனன். உப்போது கங்கை பிரமாதிபதம்நடுங்கததோன்றலும், பெருமான பிரசன்னராகி, அதனை ஒரு சடையிறகரந்த, ஒருசிறிது விடுததகங்கையே இதுவாகலின், “சடையேற்றதூநீர்க்கங்கை” என்றார். ஏற்றலென்பது அதன்காரியமாகிய விடுதலையுமுணாத்தின்னது (ங)

கங்கைநீடுறையாடிககருத்துறைநீள்கடலேற்று
மங்கணாதாமகிழ்தருமா, மவிமுத்தமபணிந்தேத்தி
மங்குலவளாவவைவிந்தமனனுபருப்பதமிறைஞ்சித்
திங்களணிசடையாதிருக்காளத்திமலைசேர்ந்தார்.

(இ-ள.) கங்கைநீடுறையாடி = கங்காநதியில் மணிகாணிகைத்துறையில் வ்நானஞ்செய்து, சருத்துறைநீள்கடலேற்றும் = பலபேதமாகிய பிரவியெனனும்பெருங்கடலைக் கடப்பிக்கின்ற, அங்கணாமகிழ்ந்தருளும் = அருட்கண்ணராகிய பெருமான் அமாந்தருளும், அவிமுத்தம்பணிந்தேத்தி = காசியெனனும் தலததைவணங்கித்துதித்தது; மங்குலவளாவவைவிந்தம் = மேகங்களபடியும் வீரதமலையோடு, மன்னுபருப்பதயிறைஞ்சி = தொடாபுள்ள திருப்பருப்பதமென்னுதலதைவணங்கி, திங்களணிசடையாதிருக்காளத்திமலைசேர்ந்தார் = சந்திரனைசகுடிய சடைமுடிக்கடவுள் வீற்றிருக்கும் திருக்காளத்திமலையைச்சார்ந்தார். எ-று

விசுவநாதாசந்நிதிக்கெதிரிலே விளங்குவது மணிகர்ணிகைத்துறையேயாகலின் “நீள்துறை” என்பது குறிப்பால் அதனையுணாத்திற்று. காரணகாரியத்தொட

ர்ச்சியாயக கணாயின் திருவருதலின் பிறவியை “நீளகடல்” என்றும், தனபாலனுந் திருநெல்வேலிக்கு அத்தகையபிறவிக்கடலை எளிதிற்கடப்பிபதாக்கலின் “கருக்கடலேறறு மவிமுத்தம்” என்றும் கூறினார் அவ்முத்தம் என்பதில முத்தம்-வீடுகை, விமுத்தம்- மிகவும்வீடுகை, அவ்முத்தம்-மிகவும் விடவேண்டியகாலத்தும் விடாமையெனத கொள்க. இதில் அகரம் எதிமறை முனறெருகாலத்திலே, திவோதானன அருந தவமியற்றிப் பிரமதேவரால காசியையாரும் அரசரிமைபெற்றவழி, அதலத்திலே தேவாவாசமில்லாதிருக்கும்படி வரமேற்று ஆண்டுக்கொண்டிருக்க, சிவபிரான் அவ் வரம்பொயக்காவண்ணம் தாம் மந்தரமலையையடைய உத்தேசித்தகாலத்தும் அரு வருவாகவீற்றிருந்தருளிநராகலின், அவ்முத்தமென்பபொயப்பெற்றதென்பது அத்தலமான்மியம். தாம்-அசை (ச)

நீடுதிருக்காளத்திலவதாணுவைவணங்கி
யாடுதிருவரங்கானவாலவந்தொழுதேத்தித
தேடுமிருவாககரியாரதிருவேகாமபரம்பணிநது
மாயாமாமணிக்காஞ்சிவனநருளவைகினார்.

(இ-ள்.) நீடுதிருக்காளத்திலவதாணுவைவணங்கி = மேனமைபெற்ற திருக்காளத்தியில் வீற்றிருக்கும்பெருமானைப் பணிந்து, ஆடுதிருவரங்கானபரமநடித கருளுப் பஞ்சசபைகளுள் ஒன்றாகிய இரத்தின சபையையுடைய, ஆலவனந்தொழு தேத்தி=திருவாலங்காட்டை வணங்கித்ததித்தது, தேடுமிருவாககரியாரா=அடிமுடி தேடிய திருமாலுக்கும் பிரமதேவராலும் காணுத்தகரிய அண்ணலாரமரும், திருவே காம்பரம்பணிநது=திருவேகாமபரமெனனும் தலத்தைவணங்கி, மாயாமாமதிற் காஞ்சிவனநருள் வைகினார் = பக்கங்களிலுடைய பருத்தமதிலையுடைய வளம்பெ றற்காஞ்சிவநருளத்திலே வசித்தருளினார் என்று.

சிதம்பரத்திலுள்ளகணசபையும் திருவாலவாயிலிலுள்ள இரசத்தசபையும் திரு நெல்வேலியிலுள்ள தாயிரசபையும் திருக்குறறாலத்திலுள்ளசித்திரசபையும் ஆகிய நான்குநேடு இவ்விரத்தினசபையும் ஒன்றாகலின் “ஆடுதிருவரங்கான ஆலவனம்” எனனார் திருவேகாமபரம-திருக்காஞ்சியில் சிவபிரானமரும் திருஆலயம். அது, யா வும் அழியும் அக்காலத்தும் அழிவின்றி வேதநுபமாயத்தனித்துள்ள ஆம்பரத்தையுடையமையால், ஏகாம்பரமென்பபொயப்பெற்றது ஆம்பரம்=மாமரம், ஏக ஆம்பரம் ஏகாம்பரமென்றாயது தீர்க்ககந்தி (இ)

நற்பதியங்கமாயோகமுனிவாகனைநயநதுபோய்க
கற்புரிசைத்திருவதிகைத்தலத்தினாருசிக்கலைக்கண்ட
ரற்புத்தக்கத்தாடுகின்றவம்பலஞ்சூழ்திருவீதிப
பொற்பதியாமபெரும்பற்றப்புவியூரில்வந்தணைந்தார்.

(இ-ள்.) நற்பதியங்கமாயோகமுனிவாகனைநயநதுபோய்க=சிறந்த அத்தலத்திலே தங்கிய சிவயோகமுனிவாகனைநயநதுபோய்க, கற்புரிசைத்திருவதிகைக்கலத்திறைஞ்சி=சந்தளானமைநதமதில்களையுடையதிருவதிகையைச்சேர்ந்து வணங்கி, கறைக்கண்டரற்புத்தக்கத்தாடுகின்றகாளகண்டத்தையுடைய கடவுள் ஆனந்தநடனம்புரியும், அம்பலஞ்சூழ்திருவீதி=சிறந்தசபையைச்சூழ்ந்த திருவீதிகளையுடைய, பொற்பதியாமபெரும்பற்றப்புவியூரில்வந்தணைந்தார்=பொன்மயமாக விளங்கும் பதியாகிய சிதம்பரத்திலே போயணுகினார் —என்று.

தரிசுக்கும் அன்புடையார்கட்குத் தற்போதமொழிந்து அதியற்புத ஆனந்தத்தைவிளைத்தலின் “அற்புதக்கூதது” என்றும், இரணியமயகோசமெனப் பெயர்பெற்றுவிளங்கலின் “பொறபதி” என்றும், ஏனைப்பற்றுக்களையெல்லாம் ஒழித்தாராயும் தரிசனமாத்திரத்தாற் றன்வயழாககித் தன்னைவிட்டகலாதபடி பெரும்பற்றை விளைத்து நின்றலின், “பெரும்பறற்புலியூ” என்றும் விதந்தனா. பெரும்பறற்புலியூ என்பதில் அகரம் சாரியை. அற்புதக்கூத்தாதலை, “விம்மும் வெருவும் விழுமெழு மெய்சோருந்-தம்மையுந் தாமறி யாகள் சதுர்கெடுந்- செம்மை சிறந்த திருவம் பலக்கூத்து-எம்மலாப் பொறபாத தன்புவைப பார்கட்கே.” என இநநாயனா கண்டனுபவித்தருளிய திருமந்திரத்தானுமுணர்க.

(சு)

எவ்வுலகுமுய்யவெடுத தருளியசேவடியாராச்
செவ்வியவனபுறவணகுகிச சிந்தைகளிவர ததினைத்து
வவ்வியமெய்யுணாவின் கணவருமான தக்கூத்தை
யவ்வியலபிற்குமபிட்டங்காராமையமாந் திருநதார்.

(இ-எ.) எவ்வுலகுமுய்யவெடுத தருளியசேவடியாரா = எவ்வுலகரும் ஈடேறத்துசுகியருளிய சிவந்த திருவடியையுடைய சிறசபாநாயகரை, செவ்வியவன்புறவணகுகி = இடையரூப்பேரனபாறபணிந்து, சிந்தைகளிவர ததினைத்து = சித்தத்திலே உவகை மிகப் பரவசப்பட்டு, வவ்வியமெய்யுணாவின் கணவருமான தக்கூத்தை = சாதனத்தாற் பெறப்பட்ட தத்துவஞானத்தின்கண்ணே வெளிப்படும ஆனந்தநடனத்தை, அவ்வியலபிற்கும்பிட்டும் = அகத்தேவணவகுமாறுபோலப் புறத்துமவணங்கி அங்காராமையமாந் திருநதாரா = யாதொன்றினும் பறநின்றி அத்தலத்திலேயே விருப்புற்று வசித்திருநதாரா — எ-று

இத்திருக்கூதது தேவர்முதலிய யாவருஞ் சேவித்ததுக் கதிபெறுதற்பொருட்டே செய்தருளவதென்பாரா, “எவ்வுலகுமுய்யவெடுத தருளியசேவடியாரா” என்றும், தரிசனமாத்திரத்தால் ஒவ்வொருவாசித்தத்தையும் சிவானந்தப்பெருக்கின் மூழ்குவித்து ஒன்றுநதோனராவணணம் உன்மத்தாபோல உறுவிப்பதென்பாரா, “சிந்தைகளிவரத்தினைத்து” என்றும் கூறினா. ஆராமையாவது-யாதொன்றினுஞ் சித்தஞ்செல்லாமை. எவ்வுலகுமுய்யவென்பதனை “அண்டத்திற றேவாக எப்பாலுத் தேவாக-என ண்டிசை சூழ்ப்புலிக குளஞ்ளள தேவாகள-புண்டரி கப்பநப் பொன்னம் பலக்கூத்துக்-கண்கிசே விததுக் கதிபெறு வாகிளே.” எனவும், உன்மத்தாபோலவதை “திண்டாழ்வீழ்கை சிவானந்த மாமது-வுண்டாக்க குணாவுண்டா முன்மத்தகு சித்திககுண்டொண்டாடு மன்றுட் குனிக்குந் திருக்கூததுக்-கண்டார வரும்குணக கேட்டார்க்கு மொககுமே.” எனவும், அகத்தேதோன்றுவதை “ஆடிய காலு மதிறசிலம போசையும்-பாடிய பாட்டும் பலவான நடடமுங்-கூடிய கோலங் குருபரன் கொண்டாட-தேடியுளேகண்டு தீராதற்ற வாதே.” எனவும், ஆரா மயடைதலை, “தேட்டறஞ் சிந்தை திதைப்பறும் பிண்டத்துள-வாட்டதுங் காலபுத்தி யாகி வரும்புல-னோட்டற மாசையறுமுளத் தானந்த - காட்ட முருக்குறு நாடகங் காணவே.” எனவுமருளிய திருமந்திரங்களானுந் தெளிக.

(எ)

தடநிலைமாளிகைபுலியூ தன்னி லுறைநதிவறஞ்சிப்போ
யடல்விடையின மீமலவருவார முதுசெய்வஞ்சாதே
விடமளித்ததெனக்கருதிமேதினிக் குவளநிலாறகேத
கட லவயிறுநிறையாதகாவிரியினகாராயினந்தாரா.

(இ-ள்.) தடநிலைமானிகைப் புலியூதன்னிலுறைந்து = மலைபோலும் அடிக்கமைந்த மாடங்கனையுடைய சிதம்பரத்திலேவசித்து; இறைஞ்சிப்போய் = ஆனந்தநடேசராவணங்கி அங்ககன்று; அடல்விடையின மேல்வருவா ரமுதுசெய = வெற்றிபெற்றவிடையில் இவாந்தருளும் விமலா திருவமுதுசெய்யுமாறு, அஞ்சாதேவிடமளித்த தெனக்கருதி = கடலானது அச்சமின்றி நஞ்சையளித்ததென்று சிந்தித்து, மேதினிக் குவளநிறைத்து = பூமிக்குவேண்டுமவளங்களைப் பொலிவித்து, கடல்வயிறுநிறையாத காவிரியின்கரையணந்தார் = அககடலினது அககடடை நிரப்பாத காவிரிநதியிந்தீரத்தை யடைந்தார்.—எ-று.

ஏகாரங்களிரண்டும் அசைகள்

காவிரிநதி சோனாடு முழுமையும் பரமயி மேதினிக்கு வேண்டும் வளங்களை விளைவித்துக்கொடுப்பதேயன்றி ஏனைநதிகளபோல உடலிற்புக்கு வீண்படுதவன்றென்பார்; “விடையின மேல்வருவார்க்கு விடமளித்ததெனக்கருதி மேதினிக் குவளநிறைத்துக் கடல் வயிறுநிறையாத காவிரி” எனக் கடலை நிறையாமையுக்கு ஒரு ஏதுகற்பித்து விசேடித்தார். (அ)

காவிரிநீர்ப்பெருநதீர்த்தங்கலநதாடிக்கடந்தேறி
யாவினருங்கன்றுறையுமாயடுதண்டுறையணைந்து
சேவிலவரும்பசுபதியார்திகழ்கோயில்வலமவந்து
மேவுபெருங்காதவினாபணிநதங்குவிருப்புறுவார்.

(இ-ள்) காவிரிநீர்ப் பெருநதீர்த்தங்கலநதாடி = காவிரிநதியினது பெருமைபெற்ற தீர்த்தத்தையடைந்துமூழ்கி, கடந்தேறி = அதைக்கடந்து சென்று, ஆவினருங்கன்றுறையு மாயடுதண்டுறையணைந்து = ஆனினங்களுளும் அரியகன்றுகளுங்குடிக்கொண்ட தண்ணிய திருவாயடுதுறையைச் சாராது, சேவிலவரும் பசுபதியார் திகழ்கோயில்வலமவந்து = இடப்பவாகனத்தி லாரோகணித்து எழுந்தருளும் பசுபதிநாதரமரும் திருவாலயத்தை ஹலமாகவந்து, மேவுபெருங்காதவினா பணிநதங்கு விருப்புறுவார் = அமைவுற்ற மிக்க ஆவத்தினாலவணங்கி அத்தலத்திலே விருப்பங்கொண்டவராயினார்.—எ-று.

பரமாதமதுகட்டளைப்படி அம்பிசை பசுவுருக்கொண்டு வழிபட அவ்வுருவை அகற்றியருளிப் பசுபதியெனப் பெயர்பெற்றுவிளங்கலின் பசுபதியாரென்றார். ஆவடுதுறை ஏனபதற்கு ஆ அட்டதுறையெனப் பொருள்கொள்க. ஆ-பசுத்துவம். ஆவடுதுறை கோழி கோமுத்தி என்பன ஒருபொருட் சொற்கள். (ஆ)

அநநிலைமைத்தானத்தையகலாததொருகருத்து
முன்னியெழுங்குறிப்பினுள் மூளுமாதரவெய்தப
பின்னுமகன்றேகுவார்ப்பேணவருங்கோக்குலங்கள்
பொன்னிநதிக்கரைப்புறவிற்புலமபுவனவெதிரகண்டார்.

(இ-ள்.) அநநிலைமைத்தானத்தையகலாததொருகருத்து = அத்தகைமை வாய்ந்த தலத்தை அகலாது வசிப்பதொருகருத்தை, முன்னியெழுங்குறிப்பினால் = சிந்தித்தலால் ஒங்கிய ஒருமையால், மூளுமாதரவெய்த = மேலும்மேலும் அதிகரிக்கும் விருப்பம் உண்டாகவும், பின்னுமகன்றேகுவார் = பின்னரும் அங்கு நீங்கிச் செல்பவார், பேணவருங்கோக்குலங்கள் = மேயத்தற்பொருட்டுக் கொண்டுவரப்பட்ட பசுக்கள்.

ட்டங்கள்; பொன்னிரதிக்கரைப்பறவில்—காவிரிநதியின் கரையிலுள்ள காட்டிலே; புலம்புவனவெதிர்கண்டார் = கதறிநிறழை நேரோ நோக்கினார். —எ-று.

ஏருவாரெதிர்கண்டாரென இயையும். முன்னலால என்பது முன்னி யெனத்திரிந்தது. பேணலரும் எனபது பாடமேல் பேணுதலிலலாத என்க. அருமை இன்மைப்பொருள்பயத்தலை “அருங்கேடன்” என்னுந்நிருக்குறளானுமுணர்க. பேணியவனஇறந்தமையின் அவனபேணிய அருமைநோக்கிப் பெரிதும்புலம்பின என்பது.

அந்தணர்தஞ்சாத்தனூராமேய்ப்பாராசுடித்தோன்றி
முநதைமுறைநிராமேய்ப்பான்மூலனெனும்பெயருடையான
வரதுதனிமேய்க்கினரூன்வினைமாளவாழ்நாளே
வெந்தொழிலவனகூறறுண்ணவீடிலதழிடைவீழ்நதான்.

(இ-ள்.) சாத்தனூரந்தணர்தாமாமேய்ப்பாராசுடித்தோன்றி—சாத்தனூரிலுள்ள மறையவர்களின் பசுக்களமேய்ப்பவாசுடியிலேயுதித்தது, முநதைமுறைநிராமேய்ப்பான் = வமிசபரம்பரையினபடியே பசுக்களமேய்க்கின்றவன, மூலனெனும்பெயருடையான = மூலனெனக்கூறும்நாமத்தையுடையவன, வரதுதனிமேய்க்கின்றூன்வினைமாள = தனித்தவரதுமேய்க்கின்றஅவன் தனவினைஒழிதலால், வாழ்நாளே = அவ்வடலோடுவாழ்த்தருரியவாகியநாளே, வெந்தொழிலவனகூறறுண்ணகடுந்தொழிலயுடைய வலிய இயமனகவாரதமையால், வீடிலதழிடைவீழ்நதான் = இறந்துபூமியிலேவிழுந்தனன். —எ-று.

வாழ்நாளேக்கூறறுவனுண்ணலாவது - அதனைப் பகலிர்வென்னும் இருவாளினூ நாளுமரிநது உயிரகவாதல, பால்களைததணடிககும கடுதொழிலவன்மையகலின் “வெந்தொழிலவனகூறறு.” எனறூர். கூறறு அனவிசுகிசுன்றியபெயர். (கக)

மறறவனறனுடம்பிணையகோக்குலங்களவரதனைநது
சுற்றிமிக்கத்தறுவனசுழல்வனமோபபனவாக
நறறவயோகியர்காணாமபாருளாலேயா
வுற்றதுயரிவைநீங்கவொழிப்பனெனவுணரகின்றூர்.

(இ-ள்.) அவன்றனுடம்பிணையகோக்குலங்களவரதனைநதுசுற்றி = அம்மூலனுடையவுடலை அப்பசுக்கூட்டங்களஅணுகி நெருங்கிசுழந்துகொண்டு, மிக்கத்தறுவனசுழல்வனமோபபனவாக = சாலப்புலம்புவனவும் சுற்றுவனவும் மோந்துபார்ப்பனவுமாகியிருக்க; நறறவயோகியர்காண = (இசெசையலைச) சிறந்ததவமுதிரச்சியையுடைய சிவயோகியர்கண்டு, ஆவுற்றதுயரிவைநீங்க = பசுக்களடைந்த இவவருத்தங்களகல, நம்பாருளா லொழிப்பனெனவுணரகின்றூர் = பரமாதிருவருளினால் பரிசரிப்பேனெனச் சிந்திப்பாராயினார் —எ-று.

மறறு-ஏ-அசைகள். நறறவம = உயிரகணமாட்டருளுடைமை. (கஉ)

இவனுயிர்பெற்றெழிலன்றியாக்களிதாநீங்காவென
றவனுடலிறறமமுயிரையடைவிக்கவருள்புரியுற
தவமுனிவர்தமமுடமபுக்கரணசெய்துதாமுயறற
பவனவழியவனுடலிறறமமுயிரையடபாய்த்தினார்.

(இ-ள்.) அருள்புரியுந்தவமுனிவா = சீவகநுணையேவிரும்பிய தவததின் மேம்பட்ட சிவயோகியாரா, இவனுயிர்பெற்றெழிலன் = இவனுயிர்பெற்றெழுந்தர லல்லது; ஆக்களிட்டுநீங்காவென்று = இப்பசுக்கள் இன்னலொழியாவென்றுகருதி, அவனுடலிற்றம்முயிரையடைவிகக = அவனுடையசரீரத்திலே தமதுயிரை அணுகு வித்தற்பொருட்டு, தம்முடம்புககரன்செய்து = தமதுதிருமேனிக்குககாப்பமைத்து; தாமுயன்றபவனவழி = தாம்பழிகியுள்ள பிராணயாமவழியாக; தம்முயிரையவனுட லிற்றபாய்த்தினார் = தமதுயிரை அவனுடம்பிலே அடைவித்தாரா.—எ-று.

அரண்செய்தல்-கெடுதிவாராவணமை ஓரிடத்தேசேமித்தல் இங்ஙனம் பிர வேசிப்பித்தலைப் பிராகாமியமெனப்பமெ பரகாயப்பிரவேசமெனபர் (கந.)

பாய்த்தியபின் றிருமூலராயெழலும்பசுக்களெலா
 காத்தமுமபகக்கிமோநுதணைநுகனைப்பொடுநயநது
 வாய்ததெழுந்தகனிப்பினுலவாலெடுததுத்துள்ளியபின
 னீத்ததுயரினவாகிநிலாநதுபோயமேயநதனவால்.

(இ-ள்.) பாய்த்தியபின் திருமூலராயெழலும் = சோத்தியபின்பு திருமூலனொ ள்ளும் திருநாமத்தோடு எழுதலும், பசுக்களெலாநாதமுமபகக்கிமோநது = பசுக்க ள்முழுமையும் நாகுகளதமுமபேற நக்கிமோநது, அணைநுகனைப்பொடுநயநது = அணுகிக கனைத்தலோடு அரிதுபாராட்டி, வாய்ததெழுந்தகனிப்பினுலவாலெடுததுத துள்ளியபின் = மலந்தோநகியமகிழ்ச்சியால் வால்கனைததுக்கிக்கொண்டு பாயநத பின்பு, நீத்ததுயரினவாகிநிலாநதுபோயமேயநதன = வருத்ததையொழித்தனவாகி வரிசையாகச்சென்றுமேயநதன.—எ-று.

துயாரீத்தனவெனபது நீத்ததுயரினவென முன்பின்னாகப்புணாநதது, “இல என் றாழ்வியனருளம்’ என்பதுபோல ஆல-அசை. (கச)

ஆவினிரைமகிழவுநககண்டளிகூந, தவ’ருளினராய
 மேவியவைமேய்விடததுபபினசென்றுமேயநதவைதாங்
 காவிரிமுன்றுறைத்தணணீகலநதுணடுகலாயேறப
 பூவிரிதண்புறவினிழலினிதாகப்புறங்காததார்.

(இ-ள்.) ஆவினிரைமகிழவுநககண்டு = பசுக்களின் கூட்டம் மகிழ்வுறுதலைப் பார்த்து; அளிகூநதவருளினராய = அன்புமிகக அருளையுடையராஃ, அவைமேவி மேய்விடததுபபின்சென்று=அவைகள்சென்று மேயுமிடங்களிலே அவற்றின் பின்ன ரணுகி; மேய்நதவைகாவிரிமுன்றுறை = அப்பசுக்களமேய்நது காவிரியிலுள்ள துறை களிலே, கலந்துதண்ணீருண்டுகலாயேற = ஒருங்கே தண்ணீர்பருகிக கலாயிலேற, பூவிரிதண்புறவினிழல் = மலரீகள்விரிநத குளிராதமுலைநிலத்திலுள்ளநிழலிலே, இனி தாகப்புறங்காததார் = இனிமையாகப் புறத்தேறின்று புரந்தாரா —எ-று.

ஆன்பின்முதிராச்சியே அருளாகலின அளிகூர்நதஅருளெனரா, இதனை ‘அரு ளென் னுமன்பீன் குழவி’ என னுநதிருக்குறளானுமுணர்க. தாம் - அசை. முன் - ஏழ னுருபு. (கரு)

வெய்யசுடர்க்கதிரவனுமேல்பாலைமலையணையச்
 சைவநெறிமெய்யுணர்ந்தோராநினங்கடாமேமுள்

பையநடப்பனகன்றைநினைநதுபடர்வனவாகி
வையநிகழ்சாததனூர்வநதெய்தபபின்போனார்.

(இ-ள்.) வெய்யசுடர்க்கதிரவனுமே மெல்பாலையையணையவெப்பயிக்ககிர
ணங்கனையுடைய சூரியனும் மேற்குத்திக்கினுள்ள அஸ்தகிரியையடைய; ஆனினக
கந்தாமேமுன்பையநடப்பன - பசுக்கூட்டங்கள் தாமே முன்னா மெல்லச்செல்வன
வும், கன்றைநினைநதுபடர்வனவாகி = கன்றுகளைச்சிறத்தது விவைவனவுமாகி; வை
யநிகழ்சாததனூர்வநதெய்த = பூமியிலேவிளக்கமுறதாசிய சாததனூரைப போய
டைய, சைவநெறிமெய்யுணர்நதோபின்போனார் = சைவசமயத்தினது உண்மை
நெறியைத் தெளிநதவராகிய திருமூலநாயனாரும் பின்னேசெனாரா.—எ-று.

சைவநெறிமெய்யம்மையாவது அநாதியே தற்கநதரராய ஆனமாக்களை அடி
மையாகவுடைய பதியினியலபையும், சுதநதரகீனராயுள்ள பசுக்களினியலபையும், அ
ப்பதிக்கு என்றும் உடைமைப்பொருளாகிய அப்பசுக்களைப்பநதத்த பாசமானது
அப்பதியினருளினறி அகறறலாகாதென்பதையும் ஆயந்துணர்ந்து, அருள்வழிநின்று,
அக்கடவுளை அதுதினமும் வழிபடுதலாம். இந்நெறியே இநநாயனாரைக்கொண்ட
உண்மைநெறியென்பதனை இவர் அனுபவத்தாலருளிய திருமநதிரமாலையானுணராக.

போனவர் தாமபசுக்களெல்லாமனைதோறுமபுகநீனார்
மானமுடைமனையாளுமவைகியபினறுழத்தாரொன்
றூபயத்துடன்சென்றேயவார்நின்றவழிகண்டா
ளீனமிவர்க்கடுத்ததெனமெய்தீண்டவதற்கிசையார்.

(இ-ள்.) போனவர் = சென்றதிருமூலநாயனாரும், பசுக்களெல்லாமனைதோ
றுமபுகநீனார் = ஆனினகனையாவும் வீடுகடோறுமஅடையப்புறத்தேநின்றார், மா
னமுடைமனையாரும் = மாட்சிமையையுடையமூலன்மனைவியும், வைகியபினறுழ்த்
தாரென்று = அத்தமித்தபின் இன்னும் நமதுகணவா அணுகவில்லையென்று, ஆன
பயத்தாடன்சென்று = அதிகரித்தபயத்தோடுபோய், அவாநின்றவழிகண்டான் = அவா
நின்றநிலையைநோக்கினவளாய், இவர்களைமடுத்ததெனது இவர்க்கு ஏதோமாறுபாடு
இசைந்ததென்று (சிறத்தது), மெய்தீண்டவதற்கிசையார் = அவாநிருமனையைய
தொட அத்தகு உடன்படாராயினார்.—எ-று.

வைகுதல் - நாட்கழிவு, இது அற்றைப்பகறப்பொழுது கழிதலையுணர்த்திற்று.
தாம் - ஏ-அசைகள், நின்றநிலை - பற்றினமை. கண்டாள - முறநெச்சம். (கள)

அங்கவளமக்களுடனருஞ்சுற்றமில்லாதா
டங்கிவெருவுறமயங்கியென்செயதீரெனத்தளர
விங்குனக்கென்னுடன்ணைவொன்றிலையெனவெநிராமறுத்துப
பொங்குதவத்தோராங்கோபொதுமடத்தினுட்புருநதாரா.

(இ-ள்.) அவளமக்களுடனருஞ்சுற்றமில்லாதான் = அவளும் புத்திராகளோடு
அரியஉறவீனரில்லாதவள; தங்கிவெருவுறமயங்கியென்செயதீரெனத்தளர = எதிர்
நின்று அச்சமிகமயங்கி யாதுஇயற்றினீரென்று சோவடைய, பொருகுதவத்தோர் =
சிறந்தவத்தையுடைய திருமூலநாயனாரும்; இவருனக்கென்னுடன்ணைவொன்றில்ல
யெனவெநிராமறுத்து = இங்கே உனக்கு எனனோடு சிறிதும் சம்பந்தமில்லையென்று
மறுத்தனார்த்து; ஆங்கோர்பொதுமடத்தினுட்புருநதாரா = அங்குள்ள ஒருபொதுமட
த்தினுள்ளே அடைந்தார்.—எ-று. அங்கு-அசை.

என்செய்தீனொன்பது என்னை இவ்வாறு புறக்கணிக்கலாமோ என்னுங்கருத்தது. (க௬)

இல்லாளனியல்புவேறானமைகண்டிரவெலலாரு
சொல்லாடாதிருந்தவாபாலணையாதுதுயிலாதாள்
பல்லார்முன்பிறைநாளிவர்க்கடுததபரிசுரைப்ப
நல்லார்களவர்திறத்தாநாடியேநயநதுரைப்பாரா.

(இ-ள்.) இல்லாளனியல்புவேறானமைகண்டு = காதலனிலைமை வேறுபட்டிருந்தலைக்கண்டு, இரவெல்லாஞ்சொல்லாடாதிருந்தவாபால = இரவுமுழுமையும் யாதொருவாராதையும் இசையாதிருந்தநாயனார்பால, அணையாதுதுயிலாதாள் = அணுகாது நிதிகையுமின்றியிருந்த ஆவன், இவாக்கடுததபரிசுபிறைநாள் பலலாரமுன்னுரைப்ப = இவாக்குநோநதுள்ளதன்மையை அடுதததினத்திலே பலாமுன்பறிவிக்க; நல்லார்கள் அவாதிருந்தநாடி = அறிவுடையவா அவாவிடயமாகஆராயநது, நயநதுரைப்பார் = வியநதுவினமபுவாராயினா. - எ-று.

இல்லாளன் - இல்லையாள்பவன்.

(க௬)

பித்தூற்றமயலனறுபிறிதொருசார்புளதனறு
சித்தவிகற்பங்களைநதுதெளிந்தசிவயோகததில்
வைத்தகருத்தினராகிவரமபில்பெருமையிலிருந்தா
ரித்தகைமையளப்பரிதால்யாராலுமெனவுரைப்பார்.

(இ-ள்.) பித்தூற்றமயலனறு = பித்தமஅதிகரித்த மயக்கம்அல்லையிறிதொருசார்புளதனறு = வேறொரு தேவதாசமபந்தமுடைமைமுதலியவும் அலலை (பிறிதென்னெனில்), சித்தவிகற்பங்களைநதுதெளிந்தசிவயோகததில் = சித்தவேறுபாடுகளை நீக்கித் தெளிவுற்றசிவயோகத்திலே, வைத்தகருத்தினராகி = வதியச்செய்தமனதையுடையவராகி, வரமபில்பெருமையிலிருந்தா = அளவிடப்படாதமென்மையில் அமாந்தார்; இத்தகைமையாராலுமளப்பரிதெனவுரைப்பாரா = இவாநிற்குநிலைமை எத்தகைமையாராலும் ஆராய்ந்துதுணிதல அரிதென்று (மீட்டிம) அறிவிப்பாரா. - எ-று.

சித்தவிகற்பமாவன = சத்தாதிவிடயங்களுலவிலையும் பறபல மனவேறுபாடுகள். சிவயோகம் = சிவத்தினிடத்தே இரண்டறக்கலநதுறிற்றல. வைத்தல் = நிலைபெறுவித்தல். சிவயோகிகளினிலைமை ஏனையராற்றுணிதலரிதாகல்வன் "இத்தகைமையாராலுமளப்பரிது" என்றொன்க. ஆல-அசை. (20)

பற்றறுத்தவுபதேசபரமபதமபெற்றார்போள்
முற்றுமுணர்ந்தனராகுமுன்னையிலைமையிலுங்கள்
சுற்றவியல்பினுக்கெய்தாரொன்றுரைப்பத்துயொய்தி
மற்றவளுமையலுற்றமருங்குள்ளாரகொண்டகன்றாரா.

(இ-ள்.) பற்றறுத்தவுபதேசம = எவ்வகைப்பற்றுகளையும் ஒழித்தற்கு ஏதாவாகிய உபதேசத்தால், பரமபதம்பெற்றார்போல் முற்றுமுணர்ந்தனா = மோட்சபதத்தையடைந்தவாபோல முழுமையும் உணர்ந்தவராயினா; முன்னையிலைமையிலுங்கள் சுற்றவியல்பினுக்கெய்தாரொன்றுரைப்ப = முந்தியஇயல்புபோல் உங்களுடைய உறவின்றமுறைக்குப் பொருந்தாரொன்றுமொழிய; அவளுந்தயுயரெய்திமையலு = (அது

கேட்ட) அவளும் ஊன்புற்று மயங்கிநின்றலும், மருங்குள்ளார்கொண்டகன்றா = அருகேயுள்ளவா அழைத்துக்கொண்டுசென்றா.--எ-று.

பற்றறுததற்கேதுவாகிய உபதேசத்தைப பற்றறுத்தவுபதேசமெனக் காரியத்தைக் காரணமாகஉபசரித்தாரா. உபதேசமென்புழி மூன்றனுருபுவிரிக்க. பரமர்பதமென்பதுபாடமேல, உபதேசக்கைப்பிரிந்த பரமருடையபதமென் துறாகக. ஆருமென்பது ஒப்பிலேபோலியாய நிற்பதொரு இடைசசொல. மற்று-அசை. (2க)

இந்தநிலைமையிலிருந்தாரொழுந்திருந்தாங்கானிகளாவந்தறெறியேசென்றுவைத்தகாபபினிலுய்ததமுநதையுடறபொறைகாணாமுமுதுணாநதமெய்ஞ்ஞானசநதையினில்வந்தசெயலாராயதுதெளிகினரா.

(இ-எ) இந்தநிலைமையிலாங்கிருந்தாரொழுந்திருந்தது = இவ்வாறு அங்கிருந்திருமூலநாயனொழுந்து, ஆனிகளாவந்தறெறியேசென்று = பசக்களவந்தவழியேபோய், வைத்தகாபபினிலுய்ததமுநதையுடறபொறைகாணா = வருத்தகாவலிடத்தேவைத்த முந்திய உடற்சமையைக் காணுகவராகி, முமுதுணாநதமெய்ஞ்ஞானச்சிந்தையினில் = அனைத்தும் உணர்ந்த தத்துவஞானத்தையுடைய சித்தத்திலே; வந்தசெயலாராயதுதெளிகினரா = (தேகநீங்குமபடி) நோந்தசெய்கையைத் தேர்ந்துதெளிகினரா.--எ-று.

சுந்தையினில்தெளிகின்றான இயையும். பிறப்பறுக்கலுற்றார்க்கு முதலிபெற்றருரிய உடலுமிகையாகலின “உடறபொறை” என்றா இதனை “மற்றந தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க-ஹறமூக குடமபு மிகை.” எனனுத்திருக்குறளானுமுணாக. முக்காலவுணாச்சி முமுதுமுடையராகலின தேகமறைநதநிலையைத் தெளிவாராயினா என்பது. (2உ)

தண்ணிலவாசடையார்தாநதவாகமப்பொருளை மண்ணினமிகைத்திருமூலர்வாகுகினுறமமிழவகுப்பக்கண்ணியவத்திருவருளாலவ்வுடலைகரப்பிக்க வெண்ணிதைநதவுணாவுடையாரீசரருளெனவுணர்ந்தார்.

(இ-எ.) தண்ணிலவாசடையார = தண்ணிபசுநதிரந்தங்கிய சடைமுடியையுடையபெருமான், தாந்தந்தவாகமப்பொருளை = தாம அருளிசெய்த சிவாகமப்பொருள்களை; மண்ணினமிகைத்திருமூலாவாக்கினால் = இவ்வுலகினகண் திருமூலாதிருவாக்கினாலே, தமிழவகுப்பக்கண்ணியவத்திருவருளால் = செநதமிழிற்செய்விக்கச சிந்தித்தஅததிருவருளினால்; அவுவுடலைகரப்பிக்க = அவாதிருமேனியைமறைப்பிக்க (அதனை), எண்ணிதைந்தவுணாவுடையார் = சிந்தனைநிரமபிய ஞானமுதிரச்சியையுடைய திருமூலநாயனா, ஈசரருளெனவுணாநதார = (நமதுசரீரமறைநதமை) நமபெருமான் அருளெனத துணர்ந்தாரா.--எ-று.

சிவபெருமான் திருவருளால் திருமேனியைக்கரப்பிக்க அதனை உள்ளவாறுணர்ந்தாரென்க. கண்ணுதல்-சிந்தித்தல். (2உ)

சுற்றியவக்குலத்துள்ளார்தொடர்ந்தாக்குத்தொடர்வின்மை முற்றவேமொழிந்தருளவவர் மீணடுபோனதற்பின

பெற்றமீதுயர்த்தவாதான்சிந்தித்துப்பெருகார்வச்
செற்றமுதல்கழிந்தவர்தாமாவடுதண்டுறைசேர்ந்தார்.

(இ-ள்.) சுற்றியவக்குலத்துள்ளார்தொடர்ந்தார்க்கு = சூழ்ந்தஅம்மரபிலுள்ள
வர்க்கும் தொடர்ந்துவந்தபிறாக்கும்; தொடர்வின்மைமுற்றவேமொழிந்தருள = சம
பந்தமின்மை முழுமையும் சாற்றியருள, அவர்மீண்டுபோனதற்பின் = அவர்திரும்பிச்
சென்றபின்; பெற்றமீதுயர்த்தவாதான்சிந்தித்து = இடபத்தைத் துவசமாகவேந்திய
இறைவர்திருவடிக்களைத் தியானித்து, பெருகார்வச்செற்றமுதல்கழிந்தவராவடுதண்
டுறைசேர்ந்தார் = முதிருகின்ற காமவெகுளிமயக்கமென்னும் முக்குற்றங்களையுங்களை
ந்த திருமூலநாயனார் திருவாவடுதையைச்சேர்ந்தார். எ-து. ஏ-தாம்-அசைகள்.

பெருகுதலாவது = சிந்துபற்றினும் அதுசார்பாக மேலும் மேலும் அதிகரித்
தல். முக்குற்றங்களையும் முதலறகளைத் தவ்வேண்டு மென்பதனை “காமம் வெகுளி மய
க்க மிவைமூன்ற-மாமக கெடக்கெடுகெடு நோய்.” என்னுந் திருக்குறளானுமுணர்வ. மூ
ன்றனாள் முதலிய இரண்டையு மொழிந்தமையின இனம்பற்றி மயக்கம் வருவிக்கப்ப
ட்டது. அன்றி, ஆரவச்செற்றமுதலென்பதற்கு, காமம் குரோதம் உலோபம் மோக
ம் மதம் மார்ச்சரியமென்னும் அறுவகைக் குற்றங்களையும் கொள்ளினுமமையும்.

ஆவடுதண்டுறையணைந்தங்கருமபொருளையுறவணங்கி
மேவுவார்புறக்குடபான்மிகுயாந்தவரசின்கீழ்த்
தேவீருக்கையமர்ந்தருளிச்சிவயோகநதலைநின்ற
பூவலருமிதயத்துப்பொருளோடுமுணர்ந்திருந்தார்.

(இ-ள்.) தண்ணாவடுதறையணைந்தது = தண்ணிய திருவாவடுதறையைச்சா
ர்ந்து; அங்கரும்பொருளையுறவணங்கிப்புறமேவுவாரா = அங்கே பெற்றகரிய சிவ
பெருமானைப் பெரிதும் இறைஞ்சிப் புறத்தையடைபவா, குடபான்மிகுயாந்தவரசி
ன்கீழ் = மேற்குத்திசையில மிகவளநதோங்கிய அரசமரநீழலின்கண், தேவீருக்கைய
மர்ந்தருளி = தெய்வீகம்பெற்ற ஒருதானத்திலே சிறக்க இருந்து; சிவயோகந தலைநி
ன்று = சிவயோகத்திலே நிலைபெற்று, பூவலருமிதயத்து = மலாபோல விரிந்த இதயத்
தினகண்ணை(வநிந்தருளும்), பொருளோடுமுணர்ந்திருந்தார் = அப்பெருமானையுணர்
ந்து அச்சகாலாவததில் அமர்ந்தார். எ-து

பொருளோடுமேயேற்றுமைமயக்கம். இதயத்தில சியானித்து அப்பொருளோ
டு கலந்திருந்தார் என்னலுமொன்று. (உரு)

ஊனுடம்பிற்றிற்றவிவிடநதீர்துலகத்தோருய்ய
ஞானமுதனான்குமலர்ந்தறிருமநதிரமாலே
பானமைமுறையோரான்குகொன்றாகப்பரம்பொருளை
யேனவெயிறணிந்தாராயொன்றவன்றெனவெடுதது.

(இ - ள்.) ஊனுடம்பில் = ஊனசெறிந்த உடம்பினைப்பற்றிய, பிறவிவிடநதீ
ர்ந்துலகத்தோருய்ய = உற்பவமென்னும் விடம் அகன்று உலகினா உயரற்பொருட்டு,
ஞானமுதனான்குமலர் = ஞானம் யோகம் கிரியை சரியையென்னும் நால்வகை மலா
களாற்றெடுத்த, நற்றிருமநதிரமாலே = நல்ல திருமநதிரமெனும் பாமாலையை, பான்
மைமுறையோரான்குகொன்றாகப்பரவின் முறைப்படி ஒருவருடத்துக்கு ஒன்றாக

எனவெயிறணிநதாராமபரம்பொருளை = பன்றியினகோட்டை அணிநதவராகிய பரமபதியையே (முதலாகக்கொண்டு), ஒன்றவன்றனெனவெடுத்தது = “ஒன்றவன்றன்” எனது தொடக்கி-எறு.

மாலையை ஒன்றவன்றன் எனவெடுத்து ஆண்டுக்கொன்றாக (அப்பெருமானுக்கு) மூவாயிரந்தமிழ்சாததியெனப் பிறசெய்யுளில் முடிக்க. சிவஞானமுதிராசசியோடு தெய்வீகமுடையானாயும் மருளுமாறு மயக்குவதென்பார, உற்பவததை விடமெனவுருவந்தது, “ஊனுடம்பிற்பிறவீடம்” எனதும, இவ்வீடம் எளிதெனொழிய எவையும உயலிப்பது இறக்கிமுந்திரமென்பார “உலகத்தோருயய நற்றிருமநதிரம்” எனறும், கோடடுப்பூ, கொடிப்பூ, நீடப்பூ, நிலப்பூ வெனஹம் நாலவகைமலகளாறொடுத்த மாலேபோலவதென்பார, “ஞானமுதனனுகுமலாமலை” என்றும் கூறினார். பானமைஎன்பதில் மைல்குதி தன்மையனா ததாது தன்மையடைபொருளாகிய பாலையுணாததலின் பருகிடப்பொருளாகி இதுனை வடநூலாசுவாதத்தபுவ தத்திதப பிரததியம் எனப் பால நூலுமபபுகள இறக்கிமுநதிரமாலையில் பாலகளைத் தநதிரமெனவழகுபவ திருமல வராகவதாரங்கொண்டு இறணியாககளை வதைத்தவழி மயநாந் எவாகதும் டீட்புரிய அறுகண்டபெருமான முருகக்கடவுளை விடுத்தது அதுனகொயடை முறிப்பித்து அணிநதனென்பது புராணசரித்திரமாகவின் “ஏனவெயிறணிநதாரா” எனாரா

(2சு)

திருமந்திரமாலே.

திருச்சிறுமபலம்.

ஒன்றவன்றனெயிராண்டவன் எனரு
 ணின நன்னடியுள்ளி னுயுன குலாரந்தானே ந்து
 வென்றானாறுவிநித்தன லீனமுபார
 சென்றனன்றளிநு காணுணாநடுபட்டே.
 நீருநிலஹமவி கம்பங்கிமாநுத
 கூருமு மபுறுசொநிராங்குளஎ
 பெருமபாராநனபிவநகமொமிறை
 யுருளுசகலனு லபிவினகானே.

திருச்சிறுமபலம்

முன்னியவாபொருணாமலைத்தமிழ்மூவாயிரஞ்சாததி
 மன்னியபுவாயிரத்தாண்டபுவிபேனமகிழ்கதிருந்து
 சென்னிமநியணித்தாதத்திரவருளாறறிருக்கயிலே
 தன்னிலனைகதொருகா லுபிரியாமாததாளடைந்தார.

(இ-எ.) முன்னியவப்பொருள் = சிவகி, க அநத ஞானமுதலிய நாற்பொருள் மைநத, மூவாயிரந்தமிழ்மாலேசாததி = மூவாயிரந்தமிழ்த்திருப்பாடல்களையுடைய அத்கிருமநதிரமாலையை (முதல்வாறாகுட)புனைந்து, மன்னியமூவாயிரத்தாண்டு இப்புவிபேனமகிழ்கதிருந்து = நிலப்பைற மூவாயிரவருடம் இந்நிலவுகன்கண்ணே விருப்ப்தறுவதெனது, சென்னிமநியணிநதாதத்திருவருளால் = திருமுடியிலே சந்திரனைத்தரித்த சிவபிரான்திருவருளால், திருக்கயிலைதன்னிலனைந்து = திருக்கயிலையத்தைச்சேர்ந்து, ஒருகாலும் பிரியமைதகாளடைந்தார = ஒரு காலத்தும் பிரியாதபடி அப்பெருமான திருவாழையைச்சேர்ந்தார.—எறு.

தமிழ் என்பது அதலாக்கப்படும செய்யுளையுணாததலின் ஆகுபெயா, மன னிய வினையெச்சம். மூவாயிரத்தென அததுச்சாரியை தவிரவழிவந்தமை செய்யுள் விகாரம். மூவாயிரமென்னும் இலக்கத்தையுடைய ஆண்டெனினும் அமையும். பிரி தற்றன்மை சாலோகாதிபதமுத்திகட்கேயன்றிச சாயுச்சியமாகிய பரமுத்திக்கினமை யின் “பிரியாமைததானடைநதார” எனறொன்க. (உஎ)

நலஞ்சிறந்தனானயோகககிரியாசரியையெலா
மலர்ந்தமொழித்திருமூலதேவாமலர்க்கமுல்வணங்கி
யலர்ந்தபுகழத்திருவாருமணர்கலககங்கண்ட
தலங்குலவுவிற்றறணடியடிகடிற்றஞ்சாற்றுவாம.

(இ-ள்) நலஞ்சிறந்தனானயோகககிரியாசரியை = நனமைமிகக ஞானம் யோ கம கிரியை சரியையெனனும் நான்கினையும், எலாமலாநதமொழித்திருமூலதேவா = முற்றும் திருவாயமலாநதருளிய திருவாகையுடைய திருமூலநாயனாகு, மலாக கமுல்வணங்கி = மலாபோலந்திருவடிகளைவணங்கி அவாநதபுகழத்திருவாரு = விரி நதசீர்த்தியையுடைய திருவாருரினுவா, அமணாசலககங்கண்ட = சமணர்களடைந்த வருத்தத்தை தாமே * கண்கூடாக்காணப்பெற்ற, தலங்குலவுவிற்ற = பூமியிலே பொலிவுற்ற வெற்றியையுடைய தண்டியடிகடிற்றஞ்சாற்றுவா = தண்டியடிகளைய ஞருடைய தகைமையைக் கூறுவா — எ-று

தண்டியடிகள தமக்குக் கலககத்தைவிடேத சமணர்கள் கண்களிழந்தாலுருந தத தாய சிவகிருபையால் கண்கள் விளங்கப்பெற்று அவாகலககத்தை நேரோகாணப் பெற்றமையன்றி அவரை அவாகுறிய உறுதியின்படி நகராவிடுவித்து தூரப்பித்த மையின் “அமணா கலககங்கண்ட தலங்குலவுவிற்றறணி” எனறொன்க (உஊ)


திருமூலநாயொப்புராணம் முற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் - 178

திருச்சிறுநாமம்




தண்டியடிகளுயொப்புராணம்.



தண்டியடிகடிருவாருப்பிறமகுமபெருமைத்தவமுலையா ரண்டவாணாமவாபாடவாடுஞ்செய்யொநகமுன்மனதகுக கொண்டகருத்தினகண்டேகுகருகுறிப்பேயன்றிப்பாடுகேகருங் கண்டவுணாவதுதநதாரபோற்றிந்தபொழுதேகண்காணா.

(இ-ள்.) தண்டியடிகள = தண்டியடிகளுயொற்றென்பவா, திருவாருப்பிறக் கும்பெருமைத்தவமுலையா = திருவாருரிலே அம தரித்தற்கே துவாகிய சிறந்தவத கையுடையவா, அண்டவாணாமறைபாடவாபும் = தேவர்கள் வெதமுழக்கஞ்செய்ய றடித்தருளுகின்ற, செய்பொற்கழல் = (தியாகேசப்பெருமானுடைய) சிவந்தபொன போலும் திருவடிகளை, மனதகுகொண்டகருத்தினகண்டேகுகருகுறிப்பேயன்றி =



மனதிற்கொண்ட ஞானக்கண்ணூறறரிசிக்ருவ குறிப்பொன்றையல்லது; புறநோக்குவ கண்டவுணாவுதறநதார்போல = புறத்தேதரிசிக்ரும சிறுணாசசியை ஒழித்தவா போல, பிறந்தபொழுதேகணகாணா = அவதரித்தபொழுதே புறக்கணப்பாவை இல்லாதவா.—எ-று.

கமல கருத்தினகண்ணோக்கருவ குறிப்பு என இயையும் முததிக்ருவாவிய திருவாரூர்ப்பிறத்தலைப் பெருமைப்பற்றத்தவசுதார பெறவவொன்பா கரியததைக் காரணமாக உபசரித்து “திருவாரூர்ப்பிறக்கும் பெருமைத்தவமுடையா” என்றும், அரியதாரத்தனவாகி அளவுபடாதனள் ஆரும்பொருள்களையெல்லாம் ஏக்காலத்திலே அகத்திறகாணும் அகண்டவுணாசசியையே அல்லது, சமீபித்தனவாகி அளவுபட்டுள்ள எளியபொருள்களை ஏகதேசமாகப் புறத்தேகாணும் சிறுணாசசியிலொன்பா “கருத்தினகண்ணோக்கருவகுறிப்பேயன்றி புறநோக்குவகண்டவுணாவுதறநதார” என்றும் கூறினார். ஆகிஞ்செப்பொற்றாமல் என்பது குறிப்பால் தியாகேசப்பெருமானுடைய திருவடிகளையுணாச்சிறு சருத்தினகண - ஞானக்கண்ணென மூன்றனுருபுவிரிக்க குறிப்பு இலாகு ஏகாதகளுள் முந்தியது பிரிநிலை, பிந்தியது தேற்றம் பிந்தியது கண்டவுணாவு என்றமைவிட முந்தியது அகண்டவுணாவென்பது பெற்றும். அகண்டம் = அளவுபடாமை. கண்டம் = அளவுபடுதல். (க)

காணுங்கண்ணூறகாணபதுமெய்ததொண்டேயான கருத்ததுடையார்பேணுஞ்செவ்வத்திருவாரூர்ப்பெருமானடிகடிருவடிக்ருவபூணுமளிற்றாரவிப்போற்றுகிலைப்பிந்தமரர் சேணுமறியவரியிருத்தொண்டிறசெந்யசிற்றதுள்ளார்.

(இ-எ-) காணுங்கண்ணூறகாணபது = தமக்குள்ளாகப்பெற்ற ஞானக்கண்ணூற செயற்பாலது, மெய்ததொண்டேயானகருத்ததுடையா = உண்மைத்திருத்தொண்டே எனக்கொண்ட சித்தினையையுடையவர், பேணுஞ்செவ்வத்திருவாரூர = (எவரும) விருமபுமெசல்வம் பிறரைத்த திருவாரூரிலே விவரிக்கும், பெருமானடிகடிருவடிக்ருகே = எம்பெருமனாகிய கடவுளின் திருவடிகளுக்கே பூணுமளிற்றாரவி = நியதிராகக்கொண்ட தேசத்திலே துதிச்சு, போற்றுகிலைமையுரிந்து = வழிபடும் இயலவைவிரும்பி, அமராசேணுமறியவரிய = தேவர்க்கு தாரத்திலும் அறித்தகரிய, திருத்தொண்டிற செறியச்சிறந்தனளா = திருத்தொண்டிலே மிகவும் சிறப்புற்றவா —எ-று

காணபது என்கிசெ செய்சல்லினமேறறு. இதனை இதன் ஒன்பதாவது செய்யுளினுங்காண்க. அடிகள் = கடவுள். பூணுதல் = நியதிராகக்கொடல், தேவா காமிய தவமுடையாராகவின் போகசாதனத்திலையன்றி, நிடகாமியதவமுடையாரால் அடையப்படும மோக்ஷசாதனமாகிய திருத்தெண்டிலே சிறிதும் அவாககுச் சிந்தனைசெல்லுதல் அரிதென்பா “அமராசேணுமறியவரிய திருத்தொண்டி” என்றார். சேணும என்னும் உம்மை இழிவுசிறப்பு அவா காமியதவத்தினகண்ணே கருத்ததுடையொன்பதை “வாழ்த்துவதும வானவாக டாமவாழ்வான் மனநின்பாற = றுழ்த்துவதுதர தாமுயானது தம்மையெல்லாந் தொழுவேண்டி” என்னுந் திருவாசகத்தாமுமுணாக. (உ)

பூவாசடிலுத்திருமுடியாமகிழ்ததெய்வப்பூங்கோயிற்
 தேவாசிரயன்முன்னிற்றஞ்சிவலஞ்செய்வாராய்ச்செய்மைபுரி

நாவாலின்பமுறுங்காதனமச்சிவாயநற்பதமே

யோவாவனபிலெடுததேதாதியொருநாளபோலவருநாளில்.

(இ-ள்.) பூவாசடிபுத்திரமுடியாமசிழந்த = கொன்றைமலமுசலியவை குடிக்கொண்ட சடைமுடிநையுடைப தம்பெருமானவிரும்பிய செலவப்பயிசையில் = கனகமயமாகிய கமாலயபுகிலே, தேவாசிரியமுனைநிறைஞ்சி வலஞ்செயவாராய = தேவாசிரயனெனனும் கிருக்காவணத்தின எகிரவணங்கி வலம்புரிவாராகி, இன்பமுறுங்காதல = களிப்புமிக்கநாதலோடு நமச்சிவாயநற்பதமே = நமச்சிவாயவெனனும் நல்லமநதிரததையே, ஒவாவனபிலெடுதது = ஒழிவில்லாத அன்பினறொடங்கி, செமமைபுரிநாவொருநாளபோல வோதவருநாளில் = செவ்வியநாவினல நாடோறும் செபிதவருநாளில் - எனறு.

காதலாசிக கருது கண்ணீரமலகி ருரவேண்டிமென்பார, “இன்பமுறுங்காதலோவாவணபில்” எனறும், எவ்வகைமுகிரங்கட்கும் மூலமாயச்சிவன அருள ஆவி திரோதம் மலமெனனும் ஐம்பொருள்கையுடைபதாதலால் நல்லவாதியரெனது நச்சினர்செல்லலகெடச சிவமுசகிகாட்டுவகென பார, “நமச்சிவாயநற்பதமே” எனறும், எம்பிரானுமமேயந்தி ஏனையவையிவாசநாவென்பார “செமமைபுரிநா” எனறும், அன்பு அக்கருவியும் நா புறக்கருவிபுமாமென்பார, “அன்பினெடுதது நாவாலோதி” என்றும், இந்நியதியை முட்டினறிச்செவந்தினரென்பார “ஒருநாளபோல வருநாளில்” எனறும் கூறினா நகாரம் பிரிநில. எடுத்தேதாதல - அவற்றிற்குரிய பொருள்களைச் சோதூக்கி ஒத்தலும் ஒக்க வுச்சரித்தலுமாம். (க)

செங்கண்விடையாதிநாசிகாயிறகுடபாறநீரதசகுளத்தின்பாங்கெங்குமண்பாழிபுளாயிடததாநகுறைபாடெயதுதலாலங்கநிலைமைதனைத தண்டியடிகளறிசிகயாதரவாலிங்குநானிக்குளாபெருக்ககலலவேண்டிமென்றெழுபுரா.

(இ-ள்.) செங்கண்விடையா = சட்டநதகல்களைப்பெற்ற இடப்பவாகனத்தை யுடைய திபாதேசப்பெருமானது திருக்கோயில்குடபால் = திருவாலயத்தின மேற்கிலுள்ள, தீராதகுளத்தின்பாங்கெங்கும = தீராதமரிமயிய, டாகத்தின்பக்கமுறறும்; அமண்பாழிகளாய = அமண்குள்களைய ஆலயங்கள்ளாக் இடசாத குறைபாடெயதுதலால் = இடத்தி சருக்கம் அடைந்திருந்தமையால், அநிலைமைதனைக தண்டியடிகளறிந்து = அதனைமையைச தலோடாடிகளாருநாபு, நானிக்குளம்பெருக்ககலலவேண்டுமென்று = யாவா இதலடாக்கத்தை விசாலமாக வெட்டவேண்டுமென்று, ஆதரவாலெழுபுரா = அன்பினலே ஊக்கமுடையராயினா. - எனறு.

பாழி தவச்சாலையுமாம். குறைபாடு = குறைபடுதல் அங்கு இயகு என்பன அசைகள். எழுதல் - ஊக்கமேலிடல். (ச)

குழிவாயதனிற்ருநிடடுபசுடுங்குயிறுஞாசகுலையினிழிவாய்ப்புறத்துநடுகதறியோடிசையச்சுடடியிடைதடவிவழியால்வந்துமணகல்லியெடுக துமறித்தகடவிடோயொழியாமுயற்சியாலுயததாரோதுமெழுததஞ்சுடனுய்ப்பார

(இ-ள்) குழிவாயதனில் = (அகமுகு)குழியிடத்திலே, குறிநட்டு=அடையாளமாக(ஒருதறி) நட்டு, சட்டுங்குயிறு=அதிநிணித்தசயிற்றை, குளகூலையினிழிவாயப

புறத்து = அத்தடாகக்கரையினாண்ணே இழியும் இடப்புறத்திலே, நடுநறியோ
டிசையககட்டி=இறுககியதறியினகண்ணே இணங்கககட்டி, இடைதடவியழியால்
வநது=இடையே கயிறறைத்தடவிககொண்டுசென்று வழியிலுலிறங்கி, ஒதுமெழுத
தருசுடனமணகல்லியெடுத்து = பளுசாநூரசெபகதோடு மண்ணைவெட்டிச்சமந்து
கொண்டு, மறிததுநதடவியுய்யப்பாரா=மீட்டுநதடவிசசென்று வெளியே சொரி
வாராய, ஒழியாமுயறசியாலுய்ததாரா=இடைவிடாதமுயறசியால் இங்ஙனஞ்செய்து
வந்தாரா.—எ-று.

சூலை = கரை. இழிவாய எனபதில் வாய் தொழிற்பெயாவிருதியுமாம். தறி
யொடு வேற்றுமைமயக்கம். உடனென்பது உடனிகழ்ச்சிப்பொருளபயககும் மூன
ருமவேற்றுமைச்சொல்லுருபு. உயப்பாரா முறறெச்சம் (இ)

நண்ணிரா நூநறொண்டாநயநதவிருப்பானமிகப்பெருகி
யண்ணிரா, தககுளங்கலல ககணைவமணாபொறாராகி
யெண்ணித்தணடியடி. களபாலெயதிமுனைனிநறியமபுவார
மண்ணைககல்லியுய்யாணிபடுமவருநதவேண்டாவெனறுரைத்தார

(இ-ள்) நறறொண்டாநாநூணணி = சிறந்ததணடியடிக்கையனா தினமும்
இங்ஙனம்பொருநதி, நயநதவிருப்பான மிகப்பெருகி = சார மேறகொண்டதிருத்
தொண்டால மிகவுமமேம்பட்டு, அண்ணிராதககுளங்கலல = தியாகேசப்பெருமா
னுக்குரிய திரத்ததடாகததைவெட்ட, உண்டவமணாபொறாராகி = அதைககண்ட
சமணா அழுககாறுடையராகி, எண்ணித்தணடியடி. களபாலெயதி = தமககுள்ளே
ஆலோசித்துத் தணடியடி. களபால அடைநது, முனைநறியமபுவாரா = எதிரின்று
இசைப்பாராகி, மண்ணைககல்லியுய்யாணிபடும = மண்ணைவெட்டினால் உயிரகா
மடியும், வருநதவேண்டாவெனறுரைத்தாரா = நீரும் வீணை துன்பமுறவேண்டாம்
என்று நிகழ்த்தினா —எ-று

இயம்பாரா முறறெச்சம். (ஈ)

மாசுசோநதமுடையுடலாராமறறமிகேட்டுமறுமாறற
தேசுபெருகுநதிருநதவதொண்டாசெப்புகினறாதிருவிவிகாள்
பூசநீறுசாநதமென்பபுனைநதபிராணுககானபணி
யாசிலாநல்லறமாவநறியவருமோவுமக்ககனறா.

(இ-ள்.) மாசுசோநதமுடையுடலாராமறறம்=அழுககடைநத முடைநாறறத
தின உடலையுடைய அவர்களயாராததையை, தேசுபெருகுநதிருநதொண்டாகேட்டு
மறுமாறறஞ்செப்புகினறா = அறிவினமிக தணடியடி. களா கேட்டு மறுமொழி
யறைகினறா, திருவிவிகாள் = சிறப்பில்லாததீழ்மையாள்களே, பூசநீறுசாநதமென்ப
புனைநத = அணித்தருகியவிபூதியைச சந்தனமாககிணிகத, பிராணுககானபணி=சிவ
பெருமானுககுரிமைபெற்றதிருநத தொண்டுகள (எவையேனும் அவை), ஆசிலாநல்லற
மாவது = தவறில்லாதநல்லதருமமாவது, உமக்கறியவருமோவெனறா = உங்கட்
குத்தெரியுமோ என்றுரைத்தாரா.—எ-று.

மூழ்கும் நியதியிலரென்பா “மாசுசோநதமுடையுடலாரா” என்றும், இறை
வனைச்சுட்டி இயற்றுவது எத்தொழிலேனும் அது இணையிலாததொண்டாம் என்
பாரா, “பிராணுககானபணி ஆசிலாநல்லறம்” என்றும், தொண்டாக்கேயன்றி மற்றை
யோர்க்கு அததொண்டினிலமை அறித்தகரிசென்பார “உமக்கறியவருமோ” என்

றும் கூறினா. முடை-அழுக்கு வியாவைமுதலிய அசுததச்சமபந்தததால அணுகிய தொரு நாற்றம், திருவிடிகளஎன்பது மூதேவீசுகு ஆகரமாயினவரெனனுங் குறிப்பினமேனின்றது. (எ)

அநதமில்லாவறிவுடையாருரைப்பககேட்டவறிவிலலா சிந்தித்தித்தவறநகுகளாய்செ விழிமுநதாயோவென்ன மந்தவுணர்வுமவிழிக்குருடுங்குகளாசசெவியுமறறும்க்கே யித்தவுலகததுள்ளனவென்றன்பாபின்னுமியம்புவார்.

(இ-ள) அநதமில்லாவறிவுடையா = அளவுபடாதருனமுதிசசியையுடைய அநநாயுத, உரைப்பககேட்டஅறிவில்லா = அங்கனம் மொழியக்கேட்ட அறிவில்லாதஅமணாகள, இத்தவறநகுகிந்தித்துக்கேளாய = யாம்கூறும் இத்தருமத்தைத்தோந்து செவியில எறநினமுயிலீலை, செவியுமிழநதாயோவென்ன = கணகனையென்றிக்காதுகனையும இமுநதையோவென்றுகூற, மந்தவுணர்வுமவிழிக்குருடுமக்குன்றியஉணர்ச்சியும குருட்டுவிழியம், கௌாசசெவியும = (செவவியநெறி) கௌாசசெவிகளும், இந்நவ்வுலகத்துமக்கேயுள்ளனவென்று = இவ்வுலகத்திலே உங்களுக்கே உள்ளனவென்றிசைத்து, அன்பாபின்னுமியம்புவா = அநநாயனா பின்னரும் அறையாராயினா.--எ-உ

பித்தர்க்குத் தங்குணம் நூலினுஞ்செமமையாம ஆகலின் நாமபித்தறறியசொளகையே பேரறமென்பா "செவித்தந்நவறநகுகளாய" எனறரென்க. செவ்விய அறிவுமுதலியவையுடையரேனும் சிவபிரானைசெவித்ததலும் தரிசித்ததலும் அவாதிருப்புகதகேட்டலும் இலலாவழி அவா மந்தவுணர்ச்சிமுதலியவையுடைய மவ்னரையென்பா "மந்தவுணர்வுமவிழிக்குருடுங்குகளாசசெவியுமறறும்க்கே - யித்தவுலகததுள்ளன" எனறரென்றவற்று. இதனை * "வன்பாயமுருடொக்குமெனசிறதை மரக்கணெனசெவியிரும்பினுமவலி" என ஆனரேற்பழித்திடுதலானுமுணாக. ஓகரமவின மறறு அசை. ஏகரம பிரிசிலே. (அ)

வில்லாலெயினமுனறெறித்தபிரான விரையாகமலச்சேவடி களலலால்வெறுகாணென்பானதுநிறறித்தகாரென்பா நிலலாநிலையீர்குகுளாவின்றி நுங்கணகுருடாயென்றனுலகெல்லாங்காரணபானகண்டாலெனசெயவிரென்றெடுததுரைத்தார.

(இ-ள.) வில்லாலெயினமுனறெறித்தபிரான = மெருமலையாகியவில்லைக்கொண்டு மும்மதிலகையுமகீருக்கியமுதறநகவுளின, விரையாகமலசசேவடிகளலலால் = பரிமளரிசுத்தாமமைமலபோலும் திருப்பாதங்கனையன்றி, வேறுகாணெனயான = பிறிதொருபொருளாயும யான்கணடிவேன, அதுநீரித்தகாரென்பா = அநத இரக்கியததையுணாதறகு நீவியாவா என்றுஅவறந்து, நிலலாநிலையீர்குகு = நிலபெறாத தனமையையுடைய துங்கக்கு, உணர்வின்றிதுங்கணகுருடாய = அறிவுமஇன்றிக்கண்களுங்குருடாக, உலகெல்லாங்காணபானென்கணயானகண்டால் = எவ்வுலகமும் பார்க்கும்படி என்கணவின்ங்கயான்செய்தால், எனசெயவீனானறெடுததுரைத்தார் = நீவிர் யாதுசெயக்கடவீரென்று வினாவினா.--எ-று.

எம்மையொத்ததொண்டா அறிவரையன்றி நீவா எங்கனம் அறிவீரென்பார் "அறித்தற்கீரா" எனறரென்க. என்பார் முறறெச்சம். ஆக எனபது ஆயெனத்திரித்தது. (க)

அருகரதுகேட்டுன்றெய்வததருளாற்கணணீபெறறாயேற
பெருகுமில்வூரினிஞுககள்பின்னையிருக்கிலோமென்று
கருகுமுருட்டுக்கைகளாதகொட்டைவாங்கிக்கருகதின்வழித்
தருகைக்கயிறுததறியுமுடனபறித்ததா,தங்கடலைபறித்ததா.

(இ-ள) தங்கடலைபறித்ததாரருகரதுகேட்டு = தங்களுடைய தலையைப்பறித்
தவராகிய அருகர்கள் அதனைக்கேட்டு, உன்றெய்வததருளாற்கணணீபெறறாயேல் =
நினது செய்வததினகிருபையால் நீ கணகளைப்பெறறாயாயின பெருகுமில்வூரினி
ஞுககள் பின்னையிருக்கிலோமென்று = உயர்ந்த இவ்வூரிலே பின்பு யான்களஒருவரும்
இரோமென்று, சருச்சுமுருட்டுக்கைகளால் உருகியவளையையுடையகைகளினால்,
கொட்டைவாங்கி = மணவெட்டியைவல்லி, தங்கவாந்தகொண்டு சருத்தினவழித்தரு =
சிறத்தனைபோல வழியைத்தெரியும்கும கைக்கயிறுத்தறியுமுடனபறித்ததா = கைக்கயிறு
றையும் தற்களையும் உடனே தவராதா — ஏ-று.

கைக்கயிறுத்தறியுமிடவாழி மண்ணெவெய்ச்சுழும் வெளியிறசோத்தலும்
இயலாவாகவின் “கருச்சுலைவழித்தருகைக்கயிறுத்தறியும்” என்று மயிரகளைமழி
ப்பதினறிப்பறிப்பது அவயமசமடுக்களகையாகவின் “தலைபறித்ததா” என்றும் கூறி
னா. கொட்டு-மணவெட்டி. (க0)

வெய்யத்தொழிலாசெய்யசரியானவெழுதடைதலையடிக்கடா
மைக்கொளகண்டர் பூங்கொரியினமனிவாயின முனவந்தறைஞ்சி
யையினையினமணாகொடுமென்னையவாயானஞ்செய்ய
வைவதானே, ததிரவலகுமடிபெறகெனவீழ்த்ததா.

(இ-ள) வெய்யத்தொழிலாசெய்யசரியானவெழுதடைதலையடிக்கடா = கொ
டுக்தொழிலுடையோசெய்யலினைகண்ணென கொடுமுடிபெறத்தலையடிக்கடா மை
கொளகண்டா = நருத்ததைக்கொண்டகண்ட, ஸூயுடைய நமடுருமானது. பூங்
கொயினப்பணியாயிலினமுனவந்தறைஞ்சி = சரலாயத்தினது உயிமுக்கவாயிலின்
முன சடுகிவந்துடணாகி, ஐயனே = சலைவரே இனமணாககொளனையவமானஞ
செய்ய = இறைத்ததின் ததிரே சாணாசள என்னே மானப்பகருசெய்யதலால், வைவ
தானேன = இடருழப்பநாயினேன இது திரவடியேருகு, நலசுமெனவீழ்த்ததா = இவ்
வருத்தமநீங்க எளியேனுககுத திருவருளபால்புமென்று நூறைஞ்சினா — ஏ-று

மேல் ஏழைஒருபு. தாம அசைக்கள செய்தலாலென்பது செய்யவெனத்திரிந்தது
பாறதுதீர்ப்பாநிருத்தொண்டாப்பவின்னண்பாடுசெய்து
தொழுதுதீராதாமடம்புகுருதுதூயபணிசெய்யப்பெற
தமுதுகங்குலவாதுயிலககனவிவகிலிலாகங்குநன
முழுதுமளிந்தமுதலவனார்முனனின்றருளிசெய்க்குறார்.

(இ-ள) பழுதுதீர்ப்பாநிருத்தொண்டா = அன்பாக்குவரும் ஆபத்தைத்
தலாக்கின்ற அண்ணலாருடைய நிருத்தொண்டரானவா, பரவிலிண்ணப்பருசெய்து
தொழுதுதீராதாமடம்புகுருது = துதித்துமுறையிட்டுத் தொழுதுசென்று திருமட
ததையடைந்து, தூயபணிசெய்யப்பெருசமுது = தூயமைக்கேதுவாகிய திருத்தொ
ண்டிபுரியாது துக்கித்து, கங்குலவாதாயில = அஃவிரவில அவாரித்தினை செய்ய

அகிலலோகங்கண முழுதமளித்தமுதல்வனா = எவ்வுலகங்களையும் சிருட்டித்தருளிய இறைவனா, கனவின்முன்னினறருளிச்செய்கின்றா = அவாசொப்பனத்திலே எதிரின்று அருளிச்செய்கின்றா —எ-று.

ஆபததையகற்றும் அருட்குணமுடையரெனபா “பழுதுதீர்ப்பா” என்றும், இவரியற்றுந்தொண்டு எவாக்கும் தீர்த்தத்தினால் புறத்தம அகததம புனிதமளித்தறகேதுவாவதென்பார் காரணத்தைக்காரியமாக உபசரித்து “தூயபணி” என்றும் கூறினா. (கஉ)

நெஞ்சினமருவுங்கவலையினையொழிநீக்கினகணவிழித்தநத வஞ்சவமணரதங்கணகணமறைபுமாறுகாணகின்றா யஞ்சவேண்டாவென்றருளியவாபானீங்கியவவிரவே னுஞ்சமிருளினரசனபாறெனாறிககணவிட்டுருளபுரிவார.

(இ-எ) நெஞ்சினமருவுங்கவலையினையொழி = நினது மனத்திறக்கணடகவலையை நீவிடு, நிக்கணவிழித்து = உனனுடையகணகளைத் தீற்றது, அந்நவஞ்சவமணாதம = அவ்வஞ்சனைமிககசமணாசஞலைய, கணகணமறைபுமாறுகாணகின்றா = கணகன்மறைபுறதன்மையைக கணகூடாக்ககாணகின்றனை, அஞ்சவேண்டாவென்றருளியவாபானீங்கி = நீ அஞ்சவேண்டுவதில்லையென அருளிச்செய்து அவரிடத்தினீங்கி, அவவிரவேதுஞ்சமிருளினரசனபாறெனாறி = அன்றிரவிலேயே நிலைபெற்றிருள்ளகண அரசனபாங்கறெழுந்தருள், கனவிட்டுருளபுரிவார = கனவிலே கட்டளையிடுவாறாயினா —எ-று.

விழித்துக்காணகின்றாய என இயையும். (கக)

தண்டிநமக்குக்குளங்கல்லகண்டவமணாதரியாராய மிண்டுசெய்துபணிவில் ககவெகுண்டானவனபானீமேவிக் கொண்டகுறிப்பாலவனகருத்தைமுடிப்பாயென்றுகொளவருளித்தொண்டரிடுக்கணீங்கவெழுந்தருளினாத்திழிலுவப்பார.

(இ-எ.) தண்டிநமக்குக்குளங்கல்லகண்டவமணாதரியாராய = தண்டியென்பவன நமக்குத்ததாகமவெட்டகண்ட சமணாகள்பொறாநாடு, மிண்டுசெய்துபணிவில் ககவெகுண்டான = கொடுமைபுரிந்து திருப்பணியைபத்தடுத்தமையால் அவனகோபமடைந்திருக்கின்றன, அவனபானீமேவி = அவனிடத்தேநீசென்று, அவனகொண்டகுறிப்பாலவனகருத்தைமுடிப்பாயென்று = அவனகொண்டகுறிப்பினபடி அவனசிறதனையைப் பூத்ததெய்வாயாகவென்று, தொண்டரிடுக்கணீங்கிக்கொளவருளி = அந்நாயனா தன்பம் அந்நமாயு (அரசனாகு) விளங்க அருளிச்செய்து அத்தொழிலுவப்பாரெழுந்தருளினா = அத்தொண்டைவிரும்பிய அண்ணலார் அவ்விடத்தில் அகன்றா. —எ-று.

வில்லகலாலென்பது விலக்கவெனத்திரிந்தது. கொளவருளலாவது = அமணாமாட்டே குற்றமுள்ளதென்பதனை அரசனமதிக்குமாறு அறைதல். (கச)

வேந்தனதுகண்டப்பொழுதேவிழித்ததுமெய்யினமயிர்முுகிழப்பா பூததன்கொளறையேய்தவரைப்போற்றிபுலரத்தொண்டாபாற சார்ந்துபுகுந்தபடிவிளம்பததமபிரனாருணினைகடுத யேய்தமனனங்கேட்பவிதுபுகுந்தவண்ணமியமபுலா.

(இ-ள.) வேந்தனதுகண்டப்பொழுதேவிழித்தது = அரசன் அங்கனம் சொப்பனங் கண்டு உடன்விழித்தது, மெய்யின்மயிரமுகிழப்ப = உடம்பிலுள்ள உரோமங்களை சிலாகக், பூநதன்கொன்றை வேயநதவரைப்போற்றி = குளிராகக் கொன்றைமலரையணிந்த குழகரை உணங்கிக்கொண்டு, புலரத்தொண்டாபாற்சாரநது புகுநதபடிவ்ளமப = விடியத் தொண்டாபாலடைநது நிகழ்ந்தவகையை விண்ணப்பிக்க, தம்பிரானாரருணினேநது = தமபெருமான தமபாலவைத்தருளிய திருவருளைச்சிந்தித்தது; ஏயநதமன்னன்கேட்ப்ப புகுநதவண்ணமிதுவியம்புவார = நண்ணிய அரசன்கேட்க நடந்தபடி இதுவென நவிலவார. — எ-று.

புலாதல் - இருளபுலாதல்.

(கரு)

மன்னகேளியானமழவிடையாராமகிழுகதீரத்தக்குளங்கலலத்த
துன்னுமணாங்ககணைநீதமனறெனறுபலசொலவிப
பினனுங்காரிறுதபுவுநதகியானபிணித்ததற்களவைவாங்கி
யெனனைவலிசெய்தியானகலனுங்கொடடைப்பறிதநாரொன்றியமரி.

(இ-ள) மன்னகேள் = அரசன்கேட்பாயாக, யானமழவிடையாராமகிழுகதீரத்தக்குளங்கலல = யான இன்மைவாயந்த இடப்பாக்கனத்தையுடைய இறைவாவிருமபுநீரத்தக்குளத்ததைவெட்ட, துன்னுமணாங்ககணைநது = அடாந்த அருகாக அங்கேவந்தது, ததமனறெனறுபலசொலவி = இதுதருமமலலவென்று பலவாறு இழித்துக்கூறி, (இவ்வாவிடையாதது), பினனும யானதடவுதற்குக் கயிற்பிணித்ததற்களவைவாங்கி = பினனரும், யானதடவிசச்செலுத்தற்குக் கயிற்பிணிப்பிணித்ததற்களையமட்டுக்கி, என்னைவலிசெய்தது = எனக்கும இடுக்கண்ணிளைத்தது, யானகலனுங்கொடடைப்பறித்தாரென்றியமபியாவைவெட்டும் பணவெட்டியையம் உலிந்துகவாதார என்னு கூறி — எ-று

என்னை வேறறுமைமயக்கம்

(கசு)

அக்கனானவுனகநறிவுமிலையெனறாரியானசுனுக
கெந்தைபெருமானருளாஸியானளிழிக்கெலனசெய்வீரொன
வித்தவூரிவிருக்கிலாமெனயிறியாட்டிணரிதுமேல
வந்தவாறுகண்டித்தவழகலையமுடிப்பசெனமொழிந்தார்.

(இ-ள) அந்தனானவுனகநறிவுமிலையெனறா = கண்களில்லாத நினக்கு அறிவுமிலையென்று சமுறினா, யானஅந்நுக்கு = யான அம்மொழிக்கெதிராக, எந்தைபெருமானருளால யானவிழிக்கலை = எமது பிழாவாகிய இறைவருளால் யான கணவிளங்கப்பெற்றால், எனசெய்வீரொன = வீர யாழ்செய்யக்கடவீரென்று வினா, இந்தவூரிவிருக்கிலாமெனயிறியாட்டிணரி = இக்கூறுரின இலாது அகலநின்றெமென்று சபதம் இசைத்தனா இறுமேவந்தவாறு = இது முன்னடந்தவிடையமாகும் (ஆனையால்), இந்த வழககைகண்ணி முடிப்பசெனமொழிந்தார் = இக்கூறுகளை ஆய்ந்து இனித்தீரமானித்தநடுவேண்டுமெனச செப்பினார். — எ-று

உமமை இறந்ததுசழீஇயது. ஒட்டுதல = உறுதிசூறல்.

(கஎ)

அருகாதமமையரசனுமங்கழைத்ததுகேட்கவதற்கிசைந்தார்
மருவுநதொண்டாமுனபோகமன்னன்பினமொயமலாவாவி

யருகுநின் றுவிற்றன் டியடி-கடமமை முகநோக்கிப்

பெருகுநதவத்தீகண்ணருளாறபெறுமாகாட்டுமெனப்பெரியோ.

(இ-ள்.) அரசனுமருசாதமமையங்கழைத்துக்கேட்கவதற்கிசைநதா = அரசனும் அமணனா அழைத்துவிவை அத்தற்குடனபட்டனா, மருவுந்தெண்டா முனபோக மனனன்பினபோய = நிலைபெற்றதொண்டையுடைய தண்டியடிகளா முறசெல்ல நிருபனுமபிறசென்று, மலாவா வியருகுநின்னு = மலாசெறிந்த தீரத்தத்தினமருங்கே நின்றதொண்டு, விற்றறண்டியடி-கடமமை முகநோக்கி = வெற்றிபெற்ற தண்டியடி களை முகத்தைநோக்கி, பெருகுநதவத்தீா = ஓங்கியதவத்தையுடையவளோ அருளாற் கண்பெறுமா காட்டுமென = கடவுளருளால் நீர்கண்பெறுவதைக் காட்டுமென்று கூற, பெரியோ = அதானையடிக்கனா. — எ-று.

அடிகடம்மை முகநோக்கியென இரண்டனுருபு விரிந்தும் தொகரும் இணைந துவந்தன ஆவினைபாலகநந்தான் எனமுறபோல. (க.அ)

ஏயநதவடிமைசிவனுக்கியானென்னிவினறெனகண்பெற்று
வேந்தனெதிதேநுவாநூவிரவுஞ்சமணாகண்ணிழப்பா
ராயநதபொருளுருசிவபதமேயாவதெனேறையுஞ்செழுததை
வாயநததொண்டொடுததொநிமணிநீவாவிழுமுகினா.

(இ-ள்) யான சிவநகசேயநதவடிமைமெனவில் = எளியேன சிவபெருமா னுக்கு இசைநததொண்டானால், வேந்தனெதிதேயினறென கண்பெற்று = இம்மன னவனெதிதே இப்பொழுது என்கண்களவிளங்க, திருவாநூவிரவுஞ்சமணாகண் ணிழப்பா = இதத்திருவாநூரிலே நிரப்பியுள்ள சமணர்களுடைய தமகண்களையிழப் பா, ஆயநதபொருளுருசிவபதமேயாவதென்று = ஆராய்ந்தகொள்ளப்பட்ட ஐச வரியமும சிவபதமே ஆக்கடவது என்று வாயநததொண்டை ருஞ்செழுததை யெடுத் தோதி = பதிந்ததொண்டையுடையநாயனா பஞ்சாக்கரத்தையெடுத்து உச்சரித்தது மணிநீவாவிழுமுகினா = முதலககளைக்கொழிக்கும் நீரையுடைய திருச்சூளத்திலே மூழ்கினா — எ-று

இவ்விரண்டும குளக்கம்

யானதொண்டெனனில், என்கண்களவிளங்க அமணாகண்கள இழத்த லும், ஆயநதகொள்ளப்படும் ஐசவரியம சிவபதமேயாதலும் ஆகவென்று, அஞ்செ ழுததையுச்சரித்தது, அததீரத்தத்திலே மூழ்கினா எனபதுகருத்தது. கண்பெற்று, கண விளங்கல். சிவபதமேயெனனும் ஏகாரம தேற்றம், ஏனையவை அசைகள்

தொழுதுபுனைமேலெழுந்தொண்டா தூயமலாககண்பெற்றொழந
பொழுதுதெரியாவகையமரபொழிந்தாரசெழுந்தண்பூமாரி [நா
யிமுதையமணாவிழித்தகண்ணிழந்ததுமொறககண்டு
பழுதுசெயதவமணகெட்டதென் றுமன்னபகர்கின்றன.

(இ-ள்.) தொழுதுபுனைமேலெழுந்தொண்டா = அஞ்சல்செய்து கொண்டே தீரத்தத்தினமீதெழுந்த அநநாயனா, தூயமலாககண்பெற்றொழநதா = களங்கமற மலாபோலுங்கண்களைப்பெற்றுக் களாயேறினா, அமராசெழுந்தண்பூமாரி = தேவா கள செழித்துக்குளிராத புஷ்பவருஷங்களை, பொழுதுதெரியாவகைப்பொழிந்தா =

சூரியனுமமறையும்படி சொரிந்தார்கள, இழுதையமணா = அறிவிவிசுளாசிய அமணாகள, விழித்தேகணணிழநதுத்தடுமாறககணடு = விழிசகப்பெற்றே தமமுடைய கண்களிழந்து தடுமாறுதலைநோக்கி, டமுதுசெயதவமண = அடியவாககுததீங்கியறறிய அமணாகூட்டம், கெட்டதென்று மனனனபகாகினரூன = அழிந்ததென்று (சிறந்தது) அரசனகூறுகின்றான்.—எ-று

பொழுது = சூரியன் பொழுதுதெரியாவகை பொழிதலாவது காலநீட்டிததுப்பொழிதலுமாம். விழித்தலையுடையதாயும் ஒளியிழநகைவன்பா “விழித்தேகணணிழநது” என்றொனக அமண = சமணாகூட்டம். (உரு)

தண்டியடிக்கடமமுடனேயொட்டிக்கெட்டசமணகுண்டரணடாபோற்றுகிறுவாநூரினறுமகனறுபேயககழியகசண்டவமணாதையெங்குங்காணுவண்ணைநூரககவெனமண்டுவயவாசாடு தலுங்கண்களகாரூாமனங்கலங்கி.

(இ-எ) தண்டியடிக்கடமமுடனேயொட்டிக்கெட்ட சமணகுண்டா=தண்டியடிகளையுரைராடு சபதமகூரி நிலைகெட்ட சமணகூட்டத்தார, அண்டாபோற்றுகிறுவாநூரினறு மகனறுபோயக்கழிய = தேவாகளாவழிபடும் திருவாரூரினறுமநீங்கிசென்று புறம்பாகுமபடி, கண்டவமணாமையெங்குங்காணுவண்ணைநூரககவென = எதிர்ப்பட்டசமணர்களை எவருமில்லாதபடி ஒட்டிக்கென்று அரசன் உத்தரவுசெய, மண்டுவயவாசாடுதலும் = முடுக்கி விரைவமோதுதலும், கண்களகாரூாமனங்கலங்கி = கண்களிழந்து அவு மனக்கலக்கம் அடைந்து —எ-று

கழியத்தரசக என இயயம்

(உக)

குழியில் விழுவாரிலைதவ்வாராகொலுமி லலையெனவுரைப்பாரவழியிதென்று துறடைவாராமாணடொமென்பாரமதிகெட்டரழியுபொருளைவட்டித்தநிங்கழிந்தாமென்பாரரசனுக்குப்பழித்தொடுவென்றுவாராயகளிழப்பாபறிதலையா.

(இ-ப) பரிதலையா = பரித்தலையையுடைய சமணாகள, குழியில் விழுவா = பாளையனில் விழும், நிலையென = இடறையையாகிய இயலபை இழப்பா, தேகலுடையலையென்பார = (அவரறிச்செல்லாதது) ஒருகோலும் இலலையெனென்று கூறுவா, வழியிதென்று துறடைவா = இடையழியலையெனென்று புறக்களையடைவா, மாணடொமென்பா = இறக்கோமயிலெமென்பா, மதிக்கெட்டரழியும்பொருளை வட்டித்தநிங்கழிந்தாமென்பா = அறிவிவிசுளையாம மடியும்பொருளை உறுதியாகக்கூறி வாராகெட்டாமென்பா, அரசனுக்குப்பழியீதாமோ வென்றுரைப்பா = இவ்வளம நமமைதிறந்துவந்து இறைவனுக்குப்பழிப்பாருமோ என்றுகூறுவா, பாயகளிழப்பா = பாயக்களையலையென.—எ-று.

இவ்விரண்டும குளகம் இவகு-அகை. திகைத்தரசுசெயலிழநதுநிற்பலினசெத்தாரோடொப்போமென்பார, “மாணடோம்” என்றும், நமதுசொறபடி துறத்தலின் இது அரசனுக்கு நகையன்றென்பார, “அரசனுக்குப்பழியீதாமோ” என்றும், பகர்ந்தாரெனக. அழியும்பொருளென்றது தமது மதசித்தநாதத்திலே அறைந்தபடிசாதிததுப்பெற்ற சித்திகளை, வட்டித்தல் = உறுதியாகக்கூறல். அவிழ்ந்தபாயுடைவைய உடுத்தற்கும் அவகாசமில்லையென்பார, பாயகளிழப்பா என்றார. (உ-)

பீலிதடவிக் காணுதுபெயாவாரின் றுபேதுறுவார்
காலினேடுகைமுறியக்கன்மேவிடறிவீழ்வார்கள
சாலநெருங்கியெதிநொதமமிறறாமேமுடடிடுவர்
மாலுமனமுமழிநதோடிவழிகளறியாமயங்குவார்.

(இ-ள.) பீலிதடவிக் காணுதுபெயாவார் = மயிறபீலிவைதத இடநதெரியா
மையால எனகுநதடவியும் அகப்படாமையின ஏருவா, நினறுபேதுறுவார் = நினறுநிலை
கலங்குவார், காலினேடுகைமுறியக்கன்மேவிடறிவீழ்வார்கள = கால்களோடுசரங்க
ளும்முறியக் கலங்களில இடறிவியுவா, சாலநெருங்கித்தமமிறறாமே யெதிரெகிரா
முட்டிடுவா = பெரிதும் நெருங்கித்தமக்குள் தாடே ஒருவரெதிரா மற்றெருவா
மோதுவா, மாலுமனமு மழிநதோடி வழிகளறியாாமயங்குவார் = தெளிவற்றமன
முளு சிதைந்தோடி மாக்கங்களறியாராய மாழ்க்கிற்பா — ஏ-று.

ஏ. அசை ஏனைசெயலிழத்தலேயனறி மயங்கியயனேதிடமும இழத்தன
ரொன்பா “ மாலுமனமுமழிநதோடி ” என்றா (உக)


அன்னவண்ணமாருரிமணர்கலக்கங்கண்டவாதாரு
சொன்னவண்ணமேயவரையோடததொடாநதுதூரத்தறபின
பன்னுமபாழிபள்ளிசளுமபறிததுக்குளஞ்சூழ்க்காபடுதது
மன்னவனுமனமகிழநதுவருதுதொண்டாடிபணிபுதான

(இ-ள.) அன்னவண்ண மாருரி மணர்க்ககங்கண்டு = அவ்வாறாகத் திரு
வாரூரிலே அருகா கலங்குநிலைகோகரி, அவா சொன்னவண்ணமே அவரையோடத்
தொடர்ந்து தூரத்தறபின = அவர்கள் கூறியபடியே அவர்களை ஒடுபடி தொடர்
ந்து ஒட்டியபின, பன்னுமபாழிபள்ளிசளுமபறிதது = அவ்வாறகொண்டாடப்படும்
கோயில்களையும் தவச்சாலைகளையும் களைந்து, குளஞ்சூழ்க்காபடுதது = தடாகத்
தைசகூழ்ந்த கரையைச்சமைத்தது, மன்னவனுமனமகிழநதுவருது = வேர்தனும
உள்ளமுவருது அணுகி = தொண்டாடிபணிபுதான = தண்டியடிகளின் திருவடிக
ளில் தாமநதுவணங்கினுன. — ஏ-று

தாம். அசை ஏகாரம-தேற்றம், பிரிநிலையுமாப. (உச)

மன்னவணங்கிப்போயினபினமாலுமயனுமறியாத
பொன்னங்கழல்களபோற்றிசைத்ததுபுரிபுதபணியுங்குறைமுடித
யுனனுமனத்தாலஞ்செழுத்ததுமோதிவழுவாதொழுகியே [தே
மின்னுஞ்சுடையாரடிநீழனமிக்கசிறப்பினமேவினா.

(இ-ள.) மன்னவணங்கிப்போயினபின = அவ்வரசன் வணங்கி அசுன்ற
பின்பு, மாலுமயனுமறியாத = திருமாலும் பிரமதேவரும் தேடியறியாத (சிவபெரு
மானுடைய), பொன்னங்கழல்கள போற்றிசைத்தது = பொன்னைநிகர்த்த திருவடிக
ளைப்புக்கழந்தது; புரிநதபணியுங் குறைமுடித்தது = இயற்றிய திருப்பணியையும் பூததி
யாகமுடித்தது, உன்னுமனத்தா ளஞ்செழுத்ததுமோக = உன்னுதற்கரியமனத்தினுல
பஞ்சாக்கரங்களையும் உச்சரித்து, வழுவாதொழுகி = (சாற்றியநெறியிலே) தவறாது
நடந்தது; மின்னுஞ்சுடையா = பிரகாசிக்கின்ற சடைமுடியையுடைய தம்பெருமா
னது, அடிநீழனமிக்கசிறப்பின்மேவினா = திருவடிநீழல்க்கணணே மேம்பட்ட
சிறப்போடுகலந்தாரா. — ஏ-று.



போற்றிசைத்தல்-ஒருசொன்னிமைதது. மனத்தாலுச்சரித்தலும், வாக்காற் பிறர்கேளாவண்ணம் உச்சரித்தலும், பிறர்கேட்கூச்சரித்தலுமாகிய மானசம மநதம் வாசகமென்னும் மூவகைச்செபததுள், மானசமே சிறநததாகலின், “மனத்தாலஞ்செழுதகாமோதி” என்றும், மநதிரசித்திககு முககியசாதனமாகப் பாதுகாப்பது நியதியாகலின் “வழுவாதொழுதி” என்றும், திருவடிகீழலினகண்ணே பேரினபதுசாச்சிமுதலிய பெருஞ்சிறப்புடைமையிற் “அடிகீழினமிககசிதப்பின்மேவினா” என்றும் வியந்தனர். சிறப்பினமேவுதலை “இறுமாந திருப்பனகொலோ வீசன பலகணத்தெண்ணப்பட்டிச் - சிறுமா நேந்திதன் சேவடிக்கீழ்ச்சென்றந கிறுமாந திருப்பனகொலோ” என்னும் திருஅங்கமால்த தேவாரத்தானுமுணரக. (உ௦)

கண்ணினமணிகளவையினறிக்கயிறுபிடித்துக்குளநதொட்ட வெண்ணிலபெருமைத்திருத்தொண்டாபாதமிறைஞ்சியிடாநீங்கி விண்ணிலவாமுமார்தாமவேண்டபுரங்களவெகுண்டாரவேறகாட்டுருண்ணிலாவும்புகழ்தொண்டாமூலககாசெயலகபுலாக்கினறா.

(இ-ள) கண்ணினமணிகளவையினறி = கணசளிலே (பாவைககுரிய) கண்மணிகளின்மையால், கயிறுபிடித்துக்குளநதொட்ட = கயிறறை ஆதாரமாகப் பற்றித் தடாகத்தைவெட்டிய, எண்ணிலபெருமைத்திருத்தொண்டா = அளவுபடாத மேனமைவாயநத சண்டியடிகளையொருடைய, பாதமிறைஞ்சியிடாநீங்கி = திருவடிகளைப் பணிந்து துன்பத்தினீங்கி, விண்ணிலவாமுமாரவேண்டப்புரங்களவெகுண்டா = தேவர்கள் பிராநதிககத திரிபுரங்களையழித்த சிவயிரான் (வநநதரும), வேற்காட்டுருள=திருவேறகாடெனனுநதலத்திலே, நிலாவும்புகழ்த்தொண்டா மூலகாசெயலகபுலாக்கினறா = சிறநத புகழ்பெற்ற மூலககநாயுறியறறிய திருத்தொண்டைக்கூறுவாம் - ஏ-று.

இன்மையாலென்பது இன்றியெனத்திரிநதது தாம் அசை உள ஏழனுருபு. தண்டியடிகளையொபுராணம முறறிற்று.

ஆக, திருவிருத்தம் - 7 ௬7

திருச்சிறநமபலம

மூர்க்கநாயொர்புராணம்.

மன்னிப்பெருமபெருநதொண்டைவளநாடதனிலவயல்பரப்பு நன்னித்திலவெண்டிபாபாவிநதியினவடபானலங்கொள்பதியன்னபபெடைகளகுடைவாவியலாபுககாடவரங்கினிடை மினனுக்கொடிகுகிறகொடிகள் விழவிற்றகாடுவேறகாடு.

(இ-ள) மன்னிப்பெருமும் பெருநதொண்டைவளநாடதனில = வதிநதோங்கும் பெருமைபெற்ற வளபமவாயநத தொண்டைநாட்டிலே, நன்னித்திலம வயல்பரப்பும் = மேனமையுற்றமுத்துகளை வயலகளில் ஒதுகுகின்ற; வெண்டிபாபாலிநதியின வடபால் = வெள்ளிய அலைகளையுடைய பாலியாற்றின் வடகரையிலே; நலங்கொள்பதி = நன்மையைக்கொண்டெவ்வீங்கும் நகரமாவது; அன்னப்பெடை

களகுடைவாவியலாபுச்சாட = அனனபபேடுகள தாம நீராடுதற்குரிய தடாகங்க
 ளிற செறிந்த மலாகளில் தங்கிவினையாட; அரங்கினிடை மினனுககொடிகளஎநட
 னசாலைகளிலே மினனறகொடியநிகாதத மெல்லியலாகளோடு, துகிறகொடிகள்
 விழுவிற்காடு = வததிரககொடிகளும் மங்கலத்தின்பொருட்டு ஆடுகின்ற, வேற
 சாடு = திருவேற்காடென்னும் நகரமாகும்.—எ-று.

ஆடுதல் நடித்தலும் அசைதலுமாம அரங்கு உனதமுடைமையால் மேக
 ங்களபடிய, அவற்றினுள்ள மினனுககொடிகளும் துகிறகொடிகளும் விரவியசை
 கின்ற வேற்காடென்னலும் ஒன்று (க)

செம்பொறபுரிசைத்திருவேற்காடமாநதசெய்யசடைக்கறறை
 நம்பர்க்குமபாககமுதளிததுநஞ்சையமுதுசெய்தவருக
 கிம்பாத்தலத்திலவழியடிமையெனறுங்குனறுவியல்பில்வருக
 தம்பறறுடையநிலேவேளாண்குலத்திறறலைமைசாராதுள்ளார.

(இ-ள்) செம்பொற் புரிசைத் திருவேற்காடமாநத = செம்பொன்னலாகிய
 மதிக்களையுடைய திருவேற்காட்டில் வதிந்தருளிய, செய்யசடைக்கறறை நம்பா
 க்கு=சிவநதசடைத்திரட்சியையுடைய நம்பரும், உம்பாக்கமுதளித்து நஞ்சையமுது
 செய்தவருக்கு = அமராசுண்ண அமுதளித்து அவாபொருட்டு விடததையருநி
 னவருமாகிய அமலருக்கு, இம்பாத்தலத்தில வழியடிமை = இவவுலகில் பரமபபாத
 தொண்டிலே என்னு குணரூவியல்பிலவரும் = எக்காலத்தவருறையாத நிலைமை
 யோடு விரத்தித்துவருகின்ற, தம்பறறுடைய நிலைவேளாண்குலத்திறறலைமைசாரா
 துள்ளார = தமக்குரிய அனபுநிலையையுடைய வேளாணமைககுலத்திலே தலைமை
 பெறறுள்ளவா.—எ-று.

நம்பா அனபர்பாலவிருப்புள்ளவா பறறு அனபு. (உ)

கோதினமரபிறபிறநதுவளாநநறிவுகொண்டநாடொடங்கி
 யாதிமுதலாநதிருநிறநினடைவேபொருளென்றறிந்ததானா
 காதலடியாரக்கமுதாக்கியமுதுசெய்யக்கண்டுணை
 நீதிமுறைமைவழுவாதநியதிபூண்டநிலைமையார.

(இ-ள்) கோதினமரபிற பிறநதுவளாநநறிவுகொண்டநாடொடங்கி = மா
 சறற அம்மரபிலே அவதரித்து வளாசடியுறறு அறிவுமுதிரந்தகாலமுதல், ஆகிமுத
 லாநதிருநிறநினடைவேபொருளென்றறிந்தது = முதற்பொருளையடைசறகு முததிய
 சாதனமாகிய திருநிறநினசாரபே உணமைநெறியென்று செளிகது; அரனா காதல
 டியாரக்கமுதாக்கி = சிவபெருமானிடத்து அனபுடைய திருத்தொண்டாருளுசகு
 அமுதளித்து, அமுதுசெய்யக்கண்டுணைணும் = அவாதிருவமுதருநாசசெய்யது பின
 னாத தாம அருநதும், நீதிமுறைமைவழுவாத நியதிபூண்டநிலைமையார=ஒழுக்க
 நிலைமைதவறாத உறுதியைமேற்கொண்ட குணத்தையுடையவா —எ-று.

பரமபபாதத்தொண்டையரென்பார “கோதினமரபு”என்றும், சாசனங்களு
 ள்ளே நீறுமுநதியசென்பார, “முதலாநதிருநிறநினடைவே” என்றும், அநநெறியை
 விரும்பினர் முக்கியமாக ஆதட்டிக்கற்பாலது அடியவாக்கமுதுசெய்வித்துச சே
 டம்புசித்தலையென்பார “அடியாரமுதுசெய்யக்கண்டுணைணும் நிலைமையார” என்றும்
 கூறினா ஆகியென்புழி இரண்டனுருபும் பயனும் உடனறெருக்கன. (ஈ)

து யவடி சினெய்கனனற சுவையின் கறிகள வையமைத்து
மேயவடியார்தமைப்போறறிவிருப்பாலமுதுசெயவிததே
யாயபொருளுமவாவேணடுமபடி யாலுதவியனபுமிக
வேயுமாறுநாடோறுமினையபணிசெயதினபுறரா.

(இ-ள்.) மேயவடியார்தமைப்போறறி = வந்த அடியவர்களை வணங்கி அவா
சகு, தூயவடிசினெய்கனனற சுவையின்கறிகளவையமைத்து = சுத்தமாகிய அன்
மை நெய சாகசகரை சுவைகளையுடைய இனியகறிகள் முதலியவைபடைத்து, விருப்
பாலமுதுசெய்வித்து = சிறந்தகாதலோடும திருவமுதுபுரிவித்து, ஆயபொருளுமவா
வேணடுமபடி யுதவி = விருத்தியாயுள்ள பொருள்களையும் அவா வேண்டியவண்
ணங்குசொகித்து, அனபுமிகவேயுமாறு நாடோறு மீனையணிசெயதினபுறரா = அன
புமேல்தெலால் தககபடி அனுதினமும் இச்சுகைய தொண்டுசெய்து இன்ப
மிககாரா.—எ-று.

ஏ ஆல அசைகள்

(சு)

இன்னசெயலினொழுநாடாடி யாமிவடிமெழுநாளு
முன்னமுடைமையான பொருணமுழுதுமாள்வடிமையுடன
மன்னுகாணியான சிவமறமுள்ளிற்றா விறிற
யன்னமனிந்தமேன்மேலுமாமனத்தாராயினா.

(இ-ள்.) இன்னசெயலினொழுநாடாடியாமிகவுமெழுநாளு = இச்செ
யகையில் நடந்துவருநாளில் அடியவர்கள் பெரிதும் எழுந்தருளுதலால், முன்னமு
டைமையானபொருணமுழுதுமாள் = முன்னாதமபாலிருந்த திரவியமுதம செ
லவாயவீட (அதனபின்பு) அடிமையுடன் = தமக்குள்ள அடிமையரோடு, மன்னுகா
ணியானசிவம = நிலைபெற்ற சுகந்தரமாகவுள்ளசிவம மறமுள்ளிற்றம்விறற = அன
றியும் பலவகையாயுள்ள பொருள்கள் ஆகிய இவற்றைபெல்லாமவிறறு, மேனமே
லுமன்னமளித்து = (அடியவர்க்கு) மேலுமேலும் திருவமுது அளித்து, ஆராமனத்
தாராயினா = அதிலே பூர்த்தியடைவாத திருவுள்ளத்தாராயினா.—எ-று.

எழுந்தருள் எனபது எச்சத்திரிப அடிமையை விற்றலாவது முற்றொகை
கொடுத்து அடிமைகொள்ளப்பட்டா னொருவனைப் பிறாக்கு அடிமையாககி அத்தொ
கைபெறுதல். விறறையென்னும் ஏகாரம் வேறு தொழிசமுயறசியை விசகிற்றற
லின் பிரிசிலை. அளித்தம எனனும் உயாவுற்றப்புமமை விகாரத்தாற்றொக்கது ஏ.
அசை. மேனமேலுமென்பது இடைவிடாமையென்று. ஆராமயாவது “மண்ணி
ன்றிப்பிறந்தார்பெறமபயனமதிசூடும அண்ணலாரடியார்தமையமுது செயவித்தல்”
ஆம் ஆகவின், செயவித்தமைப்போதுமெனத் திருபதிப்பிறவாமை. (ரு)

அங்கணவல்லுந்தமக்கொருபுறறடியாரநங்கட சமுதாக்க
வொங்குங்காணுவகையேதானறிவமபாடெயுயிருத்தயாவா
தங்குமவகையாறமுனபுகற்றதன்மைநமசூதாற
பொங்குமபொருளாககவுமங்குப்பொருவாரினமையினிறப்போவார்.

(இ-ள்.) அங்கணவல்லுறடியார்தங்கட்கமுதாக்க = அங்கேஅததலத்தில் அடி
யவர்களுக்கு அமுதுசெயலித்தறப்பொருட்டு, தமக்கொருபுறற = தமக்கு ஒரு ஆதார

மாயுள்ளசெயல், எங்குங்காவகைதேற்றம்எவ்விடங்களினுங் கிடையாமையுண்டாகலால்; இலம்பாடெய்தியிருந்தயாவார் = வறுமையுடையசாயிருந்தவருந்தவாராய, தங்கும்வகையாற்றமுன்புகற்றதனமைந்தகுதால் = நீகெழுமடி தாமமுன்னாப்பயின்றள்ள நீதியியல்புடையகுதினால், பொங்கும்பொருளாகவும்=மிககொருநீயீட்டுதற்கும், அங்குபொருவாரின்மையின்ற போவார் = அங்கே ஆடுவாரினமையால் அததலத்தைவிட்டகலவார.—எ-று.

பற்றையுள்ளசெயலைப் பற்றென்றும், குதெனும்பெயாக்கமையச்சூதாபொருதலின்றி நீதியிற்பொருதலே இவாபயின்றநெறியென்பாரா “முன்புகற்றறநன்மைச்சூது”என்றும் கூறினார். தோன்ற என்பது ஏதுபொருளில்வந்த எச்சத்திரிபு. ஆல அசை, உமமை இழிவுசிறப்பு. (சு)

பெற்றமேறிப்பலிக்குவரும்பெருமானருந்தானங்க
 ஞற்றவனபாறசென்றெய்தியிருக்குமுள்ளத்தொடுமபணிந்து
 கற்றசூதானியதியாங்கருமமுடித்தேகருதாரார்
 செற்றநிலையாதிருக்குடநதையடைநதாவநதுசிலநாளில.

(இ-ள்.) பெற்றமேறிப்பலிக்குவரும்=இடபத்தில ஆரோகணித்ததுப் பிச்சைக்கு எழுந்தருளும், பெருமானருந்தானங்கள=சிவபெருமான ஶ்ரீநிருக்கின்ற திருத்தலங்கடோறும், உற்றவனபாறசென்றெய்தி = உயரத்தத்தியோடு போயடைந்து, உருகுமுள்ளத்தொடுமபணிந்து = உருகுநீர்நையுடன் வணங்கி, நியதியாங்கருமம் = (அடியவர்க்கமுதுபடைத்தலாகிய) தமது நியமத்தொழிலை, கற்றசூதால் முடித்து = பூர்வமயின்றள்ள சூதாட்டத்தாற பூர்த்தியாகக்கொண்டு, கருதாரா செற்றநிலையா=பகைவர்களுடைய முப்புரங்கையெரித்த நிலைமையையுடைய பரம உறையும், திருக்குடநதை சிலநாளில வந்தடைந்தா=திருக்குடநதையென்னுந்தலத்தைச் சிலதினத்தில வந்துசேர்ந்தார்.—எ-று.

திருக்குடநதை - குமபகோணம். (எ)

இருளாருமணிகண்டரடியார்க்கினனமுதளிச்சுப்பொருளாயமெய்து தற்குப்புக்குடநதையமபலத்தியுருளாயச்சூதாடியுறும்பொருளவென்றனருமபரருளாகவேகொண்டங்கமுதுசெயவித்தின்புறுவார.

(இ-ள்.) இருளாரு மணிகண்டரடியார்க்கு = இருளபோலும் நீலகண்டத்தராகிய இறைவருடைய அடியவர்களுக்கு, இன்னமுதளிச்சுப்பொருளாயமெய்து தற்கு = இனிய அமுதுசெயவித்தற்குப் பொருளவரவு அடைவதற்காக, புக்குக்குடநதையமபலத்து=சீர்த்திபெற்ற திருக்குடநதையிலுள்ள அம்பலத்தி லிருந்து கொண்டு, உருளாயச்சூதாடி = உருள்கின்றசூதாடுசருவிகளைக்கொண்டு சூதாடி, வென்றனவுறும்பொருணம்பரருளாகவேகொண்டு = வென்றமையாலுற்ற பொருள்களை விமலரருளால் வந்தனவாக்ககொண்டு, அவ்கமுதுசெயவித்தின்புறுவார = அததலத்திலே அடியவர்களுக்கு ததிருவமுதமைத்து புகழுவார.—எ-று.

ஆரும்-உவமவுருபு. ஆயம்-பொருள்வரவு, சூதாடுகருவி அம்பலம்-பலருமகூடுமபொதுஇடம். அருளாலவரும்பொருளை அருள்ளெனுமபசரித்தார். ஏகாரங்களுள் முந்தியது அசை. பிந்தியது தேற்றம். (அ)

முற்கூதுதாதேதாறறுமுதற்பணயமவாகொள்ளப்
பிற்கூதுபலமுறையமவென்றுபெரும்பொருளாககிச
சொற்கூதானமறுதகாராசுகரிகையுருவிசூததி
நற்கூதர்மூர்க்கொணும்பெயாபெற்றாராளிலததில.

(இ-ள.) முற்கூதுதாதேதாறறு — முந்தியுடையதில் தாமதோல்வியு
ற்ற; முகற்பணயமவாகொள்ள = முன்பு உபயோகப்படுத்தியபொருளை ஆவாகைகொள்ள
வீடுதது, பிறகூதுபலமுறையும் வென்று பெரும்பொருளாகி = பின்னாப பலமு
றையும் சூதிலவென்று பெரும்பொருளாகிடுதலு நற்கூதா = நல்ல சூதரென
ணும் பெயாபெற்றதுநாயரா செற்கூதானமறுதகாரா = சூதாகிய சொற்களால்
பவறியுணாத்தவனா சுகரிகையுருவிசூததி = உறு உடையா உருவிகூததுதலால்,
சுனிலததில மூர்க்கொணும் பெயாபெற்றதுவடிகில மூர்க்கொணுகிராமத
தையும் பெற்றா — ளறு.

பொருள்க்கொடுக்கடி உபயோபொருள். குடிசை மூககொணும்பெயாபெ
ற்றா என முறையே இயைகலின், இது முறைசரினை ஆகி சூததி எனப்பவை
வினையெச்சத்திரிபுகள் ஆகவாரிங்குமைபபருடிய முன்கொற்றுத்தமபொரு
ளீர்தது, பின் ப. முன்புமகலென்று அவு டொருசகல் தல, சூதவிதாழிற்கு இயலபா
கலின், அங்கனம் கிரபபடி ஆகிய வ 'நற்கூதா' எனறும், இவவுலகம் குறிஞ்சி
மூலை மருகம் கொடுத்தெனணும் சிலகைகள் உகளைமுடமையால் "நானிலம்"
என்றும் கூறினா . (க)

சூதினிலவென்றெய்தொருநிலையறவலுணாவில
றிதகலவழகாசூதாக்கொள்ளாராசரினாரா
காதலுணாயாக்களமுதுவெய்யாலப்பி
யேதமிலாவலாதாமமுதலாய்க்கசிபுசூதார

(இ-ள்) சூதினிலவென்றெய்தொருநிலை — கட்டத்தில் வெல்லுதலால்
வந்த பொருளை டரிசு நல்லுண விநீர்தக முற்கூதா கொள்ள = குற்றமற்ற
ந. ஊண்டிசகியாய் பழுதகல திருவமுச்சலைப்பபு கைகொள்ள, தாநீண்ட
தாநீண்ட பொருளைத் தொகுதவர உகாதலுணாயாக்களமுதுசெய்யவீரு
பத்தோடு திருக்கொண்டகா திருமுது செய்ய ஏசிலாவகை = தமமைக குற
தம அடையாவண்ணம் கட்டப்ப கசு முமுதுசெய்தமகிருக்குள்ள = கட்டப
பகுதியிலே தாமுமஅருந்தி அககுக்கிட்டுள்ளீச — ளறு

வென்று வினையெச்சத்திரிபு விண்டா = முற்றெச்சம். அடியவாபொரு
பு அப்பொருளீட்டுதலின அதனைத் தமதொடாதவர கி, பரிசனங்களும தக்கவ
ரோயாகலின் அவர்களால் அப்பொருள்கொண்டு திருவமுது அமைப்பித்தது, அடியவா
உண்டபின், எருசியசேடதவைத்தம அருகுதவா எண்டடி (க0)

நாதனறனடியாக்களுலலடிசினுடோறு
மாதாவினலமுதுசெயவித்தங்கருளாடே
யேதவகளபோயகலவிவவுலகைவிட்டதறபின
பூதங்களிசைபாடவாருவாரபுரம்புககார.

(இ-ள்.) நாதன் தனடியாககு = சிவனடியவாகளுக்கு; நல்லடிசினுடோறு மாதரவினாவுமுதுசெய்வித்து = சிறந்தவுணவைத் தினமும் அன்பினால் அமுதுசெய் வித்து; அருளாலேயேதனுகள் போய்சல = (விமலா) திருவருளால் தம்முடைய துன்பமெல்லாம் விட்டொழிய, இவ்வுலகைவிட்டதற்பின் = இவ்வுலகையகன்றதன்பின் னா, பூதங்களிசைபாட = பூதகணங்கள் தம்முடைய புகழைப்பாடுமபடி, ஆடுவார் புரம்புக்கார = நிருத்தஞ்செய்வாராகிய நிமலரது உவலோகத்தையடைந்தார்-எ-று.

நல்லடிசிலாவது-முறியாமூரலொடு முப்பழமுடையதாய் அறுசுவையும் அமைந்த அரியவுணவு. அங்கு ஏ-அசைககா. (கக)

வல்லாகடமைவென்று சூதினூல்வந்தபொருளல்லாரருங்கறைககண்டாடியவாகடமககாகரு நல்லாரநற்கூதாடுமூர்க்காகழனாமவணங்கிச ரொல்லாசீர்ச்சேர்மாசிமாறாநிறஞ்சொல்லுவாம்.

(இ-ள்.) சூதினூல்வல்லாகடமைவென்றுவந்தபொருள் = சூதாட்டத்திலே வல்லவாகளைவென்று அந்நூல்வந்தபொருளை, அல்லாரருங்கறைககண்டாடியவாகடமககு = இருளபோலுந் காளகண்டாடியுடைய இறைவரடியவாகளுக்கு ஆக்குகலலா = (திருவமுதுகரு) ஆக்கிய செயலியகுணமுடையவராய், நற்கூதாடு மூர்க்காகழனாமவணங்கி = முறைப்படி சூதாடிய மூர்க்காரயனூதிருவடிகளை யாம் உணங்கிககொண்டு செல்லாசீர்ச்சேர்மாசிமாறாநிறஞ்சொல்லுவாம் = சீர்த்தி பெற்ற சிறப்பையுடைய சேர்மாசிமாறநாயனூர் திருநெடுநாண்டிச் செப்புலாம வல்லா சூதாடுகருவிடா எண்ணும் ஒன்று. (கஉ)

மூர்க்கநாயனூர்புராணம் முற்றிற்று

ஆர். சிருவீரூ. தம- ஏறு


சீருசீ றறம்பலம்.

சோமாசிமாறநாயனூர்புராணம்.

சூசமபயிலும்பொழிலம்பரிநாயவாய்மை
வேதமபயிலும்பையாளாகுலத்தினமேலோ
ரேதம்புரியுமெயிலெய்தவாக்கனபர்வந்தாற
பாதமபணிந்தாரமுதுட்டுநறபண்பினமிககார.

(இ-ள்.) சூசமபயிலும்பொழிலம்பரிநாயவாய்மை = மாமரங்களடங்காத சோலைகள்வாய்ந்த சீருவம்பா என்னும் நிருத்தலத்திலே, தாயவாய்மை வேதம்பயிலும்பையாளாகுலத்தினமேலோ = சுத்த சத்தியநிலையையுடைய வேதங்கன்றியிலும் அந்தண குலத்திலே மேம்பட்டவர், ஏதம்புரியுமெயிலெய்தவாக்கனபர்வந்தாற = தேவாமுடி லியவாககுத தீங்கியற்றிய முப்புரங்களையழித்த முதலவருக்குரிய அன்பாக ரின = பாதம்பணிந்தாரமுதுட்டுநறபண்பினமிககார = அவர் திருவடிகளில் வணங்கி அரிய உணவை உண்பிக்கும் நற்குணத்திற்கிறந்தார்-எ-று.

எல்லாக்கலைக்குமுதலாகி யாவந்தரித்தும் பொய்ப்பொருண்மை புல்லா, தூகலின "தாயவாய்மைவேதம்" என்றும், திரிபுராதிரிபா செல்லும் உலகங்களிட



தாமும்சென்று, அவறறையும் அவற்றிற்குத் தலைவராகியனையும் அழிவுசெய்தமையின, “ஏதம்புரியுமெயில்” என்றும், அடியவவைவணங்கி அமுதூட்டலினும் அருங்குணமின்மையின் “அன்பாவதாறபாதமபணிநதாரமுதூட்டு நற்பண்பின்மிககா” என்றும் கூறினார். புரியும்-காலமயக்கம். (க)

யாழின்மொழியாடனிப்பாகவைப்போற்றறுமயாக
மூழின்முறைமைவழுவாதுலககங்களான
வேழுமுலவப்பபுரிநதநபுறச செயற்பேற்றால்
வாழநதநமீசனமலாககமுலவாழ்ததலென்பா.

(இ-ள்.) யாழின்மொழியாடனிப்பாகவைப்போற்றறுமயாகவைப்போற்றறுமயாகமுழிநமுறைமைவழுவாது = வழிபடும் யாக்ககளைக் கிரமத்தினிலைமைதவறாமல்; உலகங்களான வேழுமுலவப்பபுரிநதநபுறச செயற்பேற்றால் = ஏழுலககளும்கூடி இயற்றி இனபுறுவித்தசெயலால், வாழநதநமீ = வாழும்பயனயாதெனில், சசன்மலாக்கமுல வாழத்தலென்பா = சிவபெருமானுடைய செல்தாமமைமலாபோலும் திருவடிகளைத் துதித்தலேயென்பா — என்று

இந்நாயனா எழுலாமும் இனபுறப பறபயாகம் இயற்றியதுமன்றி, ஒரு யாகத்திலே, தமது பிரதானபடி சிவபெருமான் பிராகருப்புலப்படாவண்ணம் தமமுடைய கணங்கள புலையருத்தாகி மருகுவது, தாமும் அடையாள ஆதணொலாம் அதுசிறமென ஓட்டமெடுக்குமபடி வசனையாயவந்து, தமக்கு மாத்நிரம் உண்மை விளக்க, அவிப்பாகம் என்று ஒரு திற்புருவருளபாலிசக, யாகத்தால சோமயாசி எனப்பெயர் பெற்றவரால் “பாடமியற்றியபேற்றால் வாழநதநமீசன மலாககமுலவாழ்ததலென்பா” என்று. இச்சரி - சிரவிரிவை உபமனனிய பத்தவிலாசமுதவியவறுட்காணக. சோமாசி - சோமயாசி, எனபதனமருஉ சோமலதைகொண்டு யாசத்ததைசெய்தலென்பது பெருள லதை - கொடி. இவாககு சோமாகியென்பது சிறப்புப்பெயரும் மாற்றி பெயர் இயல்பெயருமாக இருக்கலாம்.

எத்தனமையராயினும்சருக்கன்பெரென்று
எத்தனமையராமுமயாளபவொன்றுகொளவார
சித்ததந்தெளியச்சிவனஞ்செழுதமீகாதுவாய்மை
நித்ததந்தியமென்பொற்றுநெய்யினினரா.

(இ-ள்.) சசருக்கன்பொன்றால் = இறைவருக்கன்பராயின, எத்தன்மையராயினுமத்தன்மையாநம்மையாளபவொன்றுகொளவார = எவ்வியல்புடையனும் அவராமமை அடிமைகொள்ளத்தக்கவொன்று சிறசிப்பவா செய்துசெளியச்சிவனஞ்செழுததோதுவாய்மை = அநதக்கரணசுத்தியாக அமலருக்குரிப பஞ்சாக்கரத்தை உச்சரிக்கும் உண்மைநெறியை, நித்தநதநியமென்போற்றறுநெய்யினினரா = அதுதினமும் நியமமாகப்பாராட்டும் அவ்வொழுக்கத்தில நிலப்பெற்றவா — என்று.

எத்தன்மையொன்றது உறுப்பிலாதவா இழிநிலத்தவா கல்லொழுக்கமில்லவா முதலிய பலத்திந்தையும் தழுவிநின்றது. உமமை இழிவுசெய்ய. ஆம-அசை. அநதக்கரணசுத்தியாவது உலகவாஞ்சையொழிதல், * “ஊனி லுயிரப்பை யொடுக்கி யொண்குடர்-ஞான விளக்கின யேற்றி நன்புலத்தீதனை வழிதிற தேதது வார்க்கிட-ரான கெடுப்பன வஞ்செழுத்தமே” ஆகலின் “சித்தநதெளியச்சிவனஞ்செழுத

* தேவாரம் பஞ்சாக்கரத்திருப்பதிகம்.

தோதவாய்மை” என்றும், தஞ்சலுந் தஞ்சலிலாதபொழுதினும், நெஞ்சகரைநத நாடொறுநினைதல வேண்டுகாலின, “நித்தநியமமென்பபேறறுநெறியினினார்” என்றுகூறினார். (௩)

சீருவதிருவும்பொழியுந் திருவாளுரொயதி
யாராதிகழ்மாபினணுக்கவனறொண்டாக்கன்பாற
சாரும்பெருண்டிசிறப்பவடைபுதுதங்கிப
பாரும்விசும்புமபணியும்பதமாறறியுள்ளார்.

(இ-எ) சீருவதிருவும்பொழியுந் திருவாளுரொயதி = வேண்டியவாக்குப்பல சிறப்புக்களையும் ஐசுவரியங்களையும் வேண்டியவாக்கு அளிகரும் திருவாளுரொனனும் திவ்வியதலததையடைந்த, ஆராதிகழ்மாபினணுக்கவனறொண்டாக்கு=மணிமாலை விளங்கப்பெற்ற மாபினியுடையாய்ச சிவபெருமானுக்கு அணுகத்தொண்டராகிய திருநாவலூரரிடத்து, அன்பாறசாரும்பெருண்டிசிறப்பவடைபுதுதங்கி=அன்பாலுண்டாகிய அரியடைப்பெரிதும்பேணி உடனவசித்த, பாரும்விசும்புமபணியும்பதம்பற்றியுள்ளார் = மண்ணுலகமும் விண்ணுலகமும் வந்துவணங்கும் அத்திருநாவலூரர் திருவடிகளையே சார்பாகப்பற்றியுள்ளார். —எ-று

வனறொண்டாக்கு வேறுமைமயக்கப் தேவரும்முனிவரும்நடுங்கசென்றி வந்த ஆலாகலததைப் பூவம் பெறுநவாக்கிபசொடியோடு, இப்பொழுதும் தமயீரான் தோழருமாகி, யாக்கும் இவற்றஞ்சும் இறைமைபெற்றடைமையின, “பாரும்விசும்புமபணியும்பதம்” என்ற விசும்புமபணியுடைய வெள்ளாளைச்சருக்கத்த முணர்க. பறறுதலாவது-எளிதிற சிக்கதியாயப்பெற்றதே தோதுணைக்கோடல. (4)


துணறுமபுலனைநதுடனறுதொகுத்தகுறாறப
வென்றிங்கிதுவனவெறிசேருமவளங்கமொறே
வனறொண்டாபாததொழுசுனசிறப்புவாயப்ப
வென்றுநிலவுஞ்சிவலோச உதிவெப்பமுறார்.

(இ-ஊ) துணறுமபுலனைநதுடன=கந்தசத்தாதிவியங்களைநதோடு, தொகுத்தகுறாறமாறுவனறு=செய்ததகமாதி ஆறகுறாறங்களையும் வென்று, இது நனவெறிசேரும்விளங்குமெனறே=இவ்வழிபயமுததிரெறியடைதற்கு ஏதுவாகிய தீமராகுமெனச் சிந்தித்தே, வனறொண்டாபாததொழுது = வனறொண்டப்பெருமானுடைய திருவடிகளை உறிப்பட்டு, ஆளசிறப்புவாயப்ப=(அதனால்) தமக்குரிய முத்தி சித்தித்தலால், என்றநிலவுஞ்சிவலோச உதிவெப்பமுறார் = ஏககாலத்தும் அழிவின்றிவிளங்கும் சிவலோகத்தைடைந்து பேரின்பம்பெற்றார். —எ-று.

சத்தாதி-சத்தபரிசுருப சகந்தங்கள். காம-தி-காமக்குரோதலோபமோக மத மாச்சரியங்கள். இறகு-அசை. ஏ-தேற்றம். சிறப்பு-முத்தி. வாயதல-சித்தித்தல். வாய்ப்ப வினையெச்சத்திரிபு வனறொண்டாபாதவழிபாடு அந்தகாரத்தையோட்டி நன்னெறியைவிளக்கலின் “நன்னெறிசேருமவிளக்கம்” என்றும், அதனாற பெற்ற முத்தி சலனமின்றிச் சித்தித்தலையின “சிறப்புவாய்ப்ப” என்றும், இவ்வழிபாடே சிவபதவிக்கு ஏதுவாகலின் “சிவலோகத்திவெப்பமுறார்” என்றும் இயம்பினார். (5)

வேறு.

பணியுந் தடமுமபுடைகுமுமொறறியூரிற்பாகத்தோர்
துணையுந் தாழ்மபிரியாதாரதோழத்தமபிரானூலா



എന്നിടത്തു

എന്നിടത്തു

பிணையுங்கொங்கைச்சங்கிலியாரொழின மெனபிணை ததோளெய்துவிக்க
வணையுமொருவாரசரணமேயரணமாகவடைந்தோமே.

(இ-ள்.) பிணையுநதடமும் புடைகுழு மொற்றியூரில = வயலகனும் குளங்க
ளும் மருங்கிலே நெருங்கிய திருவொற்றியூரில, பாகத்தோதுணையுநதாமும்பிரி
யாதா = ஒபாகத்திலே தமக்குததுணையாகிய உமாத்தேவியாருந தாமும் பிரியாத
வராய, தோழத்தமபிரானூரை = தமக்குத்தேமுருமாகிய தலைவரை, இணையுந கொ
ங்கைச்சங்கிலியாரா = ஒனற்றுகொன்று ஒப்பாகவிளங்கும் தனங்களைப்பெற்ற சங்
கிலியாச்சியாருடைய. எழினமெனபிணைத்தோள = அழகையும் மெனமையையும்
பெற்த மூங்கிலிபேலுந தோள்களை, எய்துவிக்கவணையுமொருவா சரணமே =
பிணைவிக்கும்படி அடைந்த பிராத்தித்த திருநாலூரா திருவடிகளையே, அரண
மாகவடைந்தோம = ஆபத்தவராமறக்காக்கும் கோட்டையாக அணுகினோம்.—எறு.

ஒற்றியூரில தமபிரானூரை அணையுமொருவொன இயையும். இணைதல்-
பெறு ஒப்பினறித தமக்குத்தாமே ஒக்சல. அனறிப, புடைபரந்து நாககு இடைபுக்
பெறுமையுமாம். தமபிரானூர எய்துவிக்க அணையுமொருவா எனினும் அமையும்.
இங்ஙனங்கொள்ளின ஐ சாரியையெளச.

(சு)

சோமாசிமாறநாயனூர்புராணமமுறநிறறு.

ஆத்திருவிருத்தம்-1 அக

உடம்புரிவணடுசசருக்கம் முடறுபெற்றது

சிருச்சிறந்தமலம்

உ

சிவமயம்

திரு-சி. நமஸம்.

வார்கொண்ட வனமுலையாள்சருக்கம்.

சாக்கியநாயனூர்புராணம்.

அறுசமயத்தலைவராயநின்றவருக்கணபராய
மறுசமயச்சாக்கியாதமவடி வினும்வருந்தொண்ட
ருறுதிவரசசிவலிங்கங்கொடுவந்துகல்வெறிந்து
மறுவில்சரணபெற்றதிற்றறிந்தபடிவழுத்தவாம.

(இ-ள்) அறுசமயத்தலைவராயநின்றவருக்கணபராய = ஆறுசமயங்கட்குமதா
மே கருத்தாவாய நிலைபெற்ற சிவபெருமானாகது அன்புடையராகி, மறுசமயச்சாக்
கியாதம வடிவினும் வருந்தொண்டா = அந்நியசமயத்ததாகிய பெளத்தர்வடிவத்
தாலவிளங்கிய சாக்கியநாயனூரென்பவா, உறுதிவரசசிவலிங்கங்கொடுவந்து = தின்
னியபத்திமேலோங்கச சிவலிங்கப்பெருமானைக்கண்டு மகிழ்ந்த கலவெறிந்து மறு
வில்சரணபெற்றதிற்றறிந்தபடிவழுத்தவாம = (தினமும்) ஒருகல்வெறிந்து சிறந்த
திருவடியை அடைந்த சரித்திரத்தைத் தெரிந்தவண்ணஞ்செப்புலாம்.—எறு.

எத்தெய்வங்களை யாவாவழிபடினும் அததெய்வங்களிடமாக இருந்து அவ்வ
ழிபாட்டையெற்று வேண்டியவற்றை அளிககுமுத்தற்கடவுள் சிவபெருமானொருவரோ
யென்பா “அறுசமயத்தலைவராய”என்றா. இதனை “அறிவினுகமிக்க வறுவகைச்ச
மய மவ்வவாக்கக்கே யாரருளபுரிந்து” என நம்பியாருராருளிய திருப்புன்கூர்த்தே
வாரத்தானுமுணர்க.

(சு)

தாளாளர் திருச்சங்கமங்கையினிற்றகவுடைய
வேளாளர்குலத்துதித்தாரமிக்கபொருடெரிநதுணர்ந்து
கேளாகிப்பல்லுயிர்க்குமருளுடையராய்க்கெழுமி
நீளாதுபிறநதிறக்குநிலையொழிவேனெனநிற்பார்.

(இ-ள்.) தாளாளர் = தொழின்முயற்சியுடையவர், திருச்சங்கமங்கையினிற்றகவுடைய வேளாளர்குலத்துதித்தாரர் = திருச்சங்கமங்கையென்னும் பதியிலே சிறப்பமைந்த வேளாளமரபிலே அவதரித்தவர், மிக்கபொருடெரிநதுணர்ந்து = அரியவேண்டும் உண்மைப்பொருளை ஆராய்ந்தறிந்து, கேளாகிப்பல்லுயிர்க்குமருளுடையராய்க்கெழுமி = நட்பாய்ப் பலவுயிர்களிடத்தும் இரக்கமுடையராய் நன்பிற்றத்திறக்குநிலைநீளாது = உதித்த மரிக்கும் இயல்பு (காரணகாரியத்தொடர்ச்சியாய்) ஒங்கிவளராமல், ஒழிவேனெனநிற்பார் = இப்பிறப்பிலேயே ஒழிவேனென அதற்குரிய நெறியிலே நிற்பாராயினார். -எ-று.

தாள்-முயற்சி. உண்மைப்பொருளுணர்ந்தவர்க்கு இயல்பு, உயர்கண்மாட்டி அருளுடையராய் பெருமானை வழிபட்டுப் பிறப்பிறப்பைக்கடந்து பேரின்பக் களிப்பெறுதலே எனபார் "மிக்கபொருடெரிநதுணர்ந்து அருளுடையராய்ப் பிறந்திறக்குநிலைஒழிவேனெனநிற்பார்" என்றார். (2)

அநநாளிலெயிறகாஞ்சியணிநகரஞ்சென்றடைந்து
நன்னூனமடைவதற்குப்பலவழியுநாடுவார
முன்னாகச்சாக்கியாதாமொழியறத்தினவழிச்சார்து
மன்னுதபிறப்பறுக்குநதத்துவத்தினவழியுணர்வார்.

(இ-ள்.) அநநாளிலெயிறகாஞ்சியணிநகரஞ்சென்றடைந்து = அக்காலத்திலே அரண்குழந்த அலங்காரமஅமைந்த காஞ்சிநகரத்திற்போயடைந்து, நன்னூனமடைவதற்குப் பலவழியுநாடுவார = சிறந்தநூனத்தைப்பெறுவதற்குப் பலமாகவகனையும் ஆராயும்பரிவினராய், முன்னாகச்சாக்கியாதாமொழியறத்தினவழிச்சார்து = முன்பு பௌத்தர்கூறும் தருமநெறியையடைந்து, மன்னுதபிறப்பறுக்குநதத்துவத்தின்வழியுணர்வார் = நிலைபெறாத பிறவியை ஒழிக்கும் நிச்சயநெறியை ஆராய்வார். -எ-று.

தாம். அசை * "உறங்குவது போலுஞ் சாககா முறங்கி - வழிப்பது போலும் பிறப்பு" ஆகலின் "மன்னுதபிறப்பு" என்றார் தத்துவம்-உண்மை. (3)

அநநிலைமைச்சாக்கியாதமருங்கலைநூலோதியது
தன்னிலையும்புறச்சமயச்சார்புகளுமபொருளல்ல
வென்னுமதுதெளிநதீசரருள்கூடவீறிச்சிவ
நன்னெறியேபொருளாவதெனவுணர்வுநாட்டுவார்.

(இ-ள்.) அநநிலைமைச்சாக்கியாதமருங்கலைநூலோதி = அச்சமயக்கோட்பாட்டின்படிபௌத்தருக்குரிய பிடகமுதலிய அரியநூல்களைப் (பெரிதும்) ஆய்ந்து; அது தன்னிலையும்புறச்சமயச்சார்புகளும் = அந்நூற்பொருள்களும் மறறைய புறச்சமயநூற்பொருள்களும், பொருளல்லவென்னுமதுதெளிந்து = உண்மையல்லவென்ற

ஊம் அதனையுணர்ந்து, ஈசரருள்கூட = பரமர்திருவருள் அப்பொழுதபதிதலால்; ஈறில் சிவநன் னெறியே = அழிவின்றிவீளகரும் அரியசைவநெறியே; பொருளாவ தெனவுணர்வுநாட்டுவாரா = உண்மையாவதெனததுணிந்து அதனிடத்தே உள்ளத் தைச்செல்லுததுவாரா.—எ-று.

பொருள் - உண்மை. இதனை †“இருளசே ரிருவினையுஞ் சேரா விறைவன் - பொருள்சோ புகழ்புரிந்தாரா மாட்டு” என லுநதிருக்குறளாலுநதெளிக. (ச)

செய்வினையுஞ்செய்வா னுமதன்பயனுங்கொடுப்பா னு
மெய்வகையானான காகுமவிதிததபொருளெனக்கொண்டே
யிவவியல்புசைவநெறியல்லவருக்கில்லையென
வ்யவகையாறபொருள்சிவனென்றருளாலேயுணர்ந்தறிந்தார்.

(இ-ள்.) செய்வினையும் = ஈட்டப்படுமநல்லினைதிவினைகளும், செய்வா னும் = அவற்றையீட்டுமபசுவும், அந்நபயனும் = அவற்றினபயனாகிய சுகதுக்காதிக ளும், கொடுப்பா னும் = அவற்றைசுகொடுப்பவனாகியபதியும் எனன, மெய்வகைவிதி த்தபொருளைக்காருமெனக்கொண்டு = நூல்களிலே உள்ளபடிவகுத்தபொருள் நா லவகையாகுமெனத்ததுணிந்தது இவ்வியல்பு சைவநெறியல்லவருக்கில்லையென = இக் கொள்கை சைவநெறியை மேற்றக்கொண்டவருக்கல்லது ஏனையருக்கு இல்லையெனச்சி ரந்தித்த, உய்வகையாலுதாம் உய்யுநதன்மையுடைமையால், பொருள்சிவனென்ற ருளாலே யுணர்ந்தறிந்தாரா = சிவபெருமானே பரம்பொருளென அக்கடவுளுளா லே ஆய்ந்துதெளிந்தார்.—எ-று

வினை ஈட்டப்படுவனவென்பார் “செய்வினை” என்றும், அதனை ஆனமாவே செய்ததென்பார் “செய்வான்” என்றும், சுகதுக்காதிகள் அதனூல்வினையுமபயனென் ன்பார் “அந்நபயன் என்றும், வினை சடமாதலால் தானேபயனைவினையாமையனும், செய்வான் தற்குநதரவிலலாச சிற்றறிவினனாகலின், அதனைவினைத்துக்கொள்ளும் - ஆறநல இன்மையானும், தற்குநதரமும முற்றறிவுமுள்ளகடவுளே அபயனைவினைத் துத்தரவேண்டுமென்பார் “கொடுப்பான்” என்றும், இந்நான்கும் கொள்ளவழி பெ றுவானும் பேறும் பேற்றிற்கெதுவும் பேறளிப்பானும் இன்றாமாகலின் இவற்றை மேற்கொண்ட சைவநெறியினளோ மெய்நெறியினனொன்பார் “இவ்வியல்பு சைவநெ றியல்லவருக்கில்லே” என்றும், இங்ஙனந்ததுணிந்தது சிவபெருமானே பரம்பொருளெ னத்தெளிந்தமை அவருயத்தற்கேதுவாகிய புண்ணியம் உடைமையானும் திருவருளப திதலாலும் என்பார் “உய்வகையாறபொருள்சிவனென்றருளாலேயுணர்ந்தறிந்தார்” என்றும் உரைத்தாரானக ஆல். ஏ-அசைகள. (டு)

எந்நிலையினினறாலுமெகுகொலங்கொண்டாலு
மனனியசோசசங்கரனறாமறவாமையொருளென்றே
துனனியவேடநகனைத்ததுறவாதேதுயசிவந
தனைமிகுமனபினொன்றவாலமதலைநிற்பார்.

(இ-ள்.) எந்நிலையினினறாலும் = எந்த ஆசசிரமத்திலேயிருந்தாலும்; எக் கொலங்கொண்டாலும் = எவ்வகையேடங்களை இயைந்தாலும், சோமன்னியசங்கர னறாமறவாமைய = சோத்தநிலைபெற்ற சிவபெருமானுடைய திருவடிகளை மறவாதி ருத்தலே, பொருளென்று = உண்மையாகக்கொள்ளற்பாலதென்று, துன்னியவேட

† ஷை. கடவுள்வாழ்த்து.

ந்தன்னைததறவாது = தாம் மேறகொண்டுள்ள சாக்கியவேடத்தைத் தவிராமலே; நூயசிவநதனை = விசுத்ததேகியாகிய சிவபெருமானை, மிரும்பினால் மறவாமை தலைநிற்பா = நெடிய அன்பினால் மறவாதிருத்தலில் நிற்பாராயினார்.—எ-று.

நிலை - ஆசிரமம். கோலம் - அதற்குரியவேடம். உமமைகள் இழிவுசிறப்பு. இறைவர் என்றும் அழியாநிலைமையராகவின அவாபுகழும் அததகைவவாதல்பற்றி “மன்னியசீர்” என்றும், எந்த ஆசிரமத்தையடைந்து, எக்கோலங்கொள்ளினும் அவ்விறைவனருளைச்சிந்தியாவழி, அவற்றறபயனினைமையின, “சங்கரன்ருணமறவாமைபொருள்” என்றும் சாற்றினார். எ-அசைகளு முநகியத்தேற்றமுமாம் சங்கரன்-சுகருசெய்பவன் (சு)

வேறு.

எல்லாமுடையவிசனேயிறைவனென்னவறியாதார பொல்லாவேடச்சாக்கியயோயாகிப்புல்லாராகுவா
ரல்லாரகண்டாதமநகிந்தவகிலமெல்லாமாளென்ன
வல்லாரிவரவ்வேடத்தைமாற்றாதனபினவழிநிற்பார்.

(இ-ள்.) எல்லாமுடையவிசனேயிறைவனென்னவறியாதார=எவ்வகை ஆன்மக்களையும் அடிமையாகவுடைய சிவபெருமானே முதற்கடவுளென்று தேராதவா, பொல்லாவேடச்சாக்கியயோயாகிப்புல்லாராகுவா = பொலிவிலலாத வேடத்தையுடைய புத்தயோகிபுல்லவியருமாவா, அல்லாரகண்டாதமக்கு = இரூளபோலுங்கண்டத்தையுடைய இறைவருக்கு, இநதவகிலமெல்லாமாளென்னவல்லாரிவா = இவ்வுலகமுற்றும் அடிமையெனனத்தணிந்தவராகிய இநநாயனூர், அவ்வேடத்தை மாற்றாதனபினவழிநிற்பார் = அச்சாக்கியவேடத்தையகற்றாது அன்பினவழியே நிற்பார்.—எ-று.

எகாரங்களுள் முாகியது பிரிநிலை, பிரகியதுதேற்றம். பொல்லாமை - சிறப்பின்மை. புன்மை-அன்பிளவழிபொழுதி அருவகதிடெருமை. ஈசனேஇறைவனென அறியாதவா சாக்கியராவையன்றி, அநிந்தவா, அவாபொலவேடமுடையராய நடிப்பினும், அவா சிவவேடத்தேயாகல்வன், அச்சாக்கியவேடத்தை அகற்றாராயினானக. (எ)

வேறு

காணாதவருவினுக்குமுருவினுக்குங்காரணமாய
நீணுகமணிந்தார்க்குநிகழ்குநியாஞ்சிவவிங்க
நாணுதுநெடியமானமுக்கனுங்காணநடுச
சேணுருந்தழற்பிழம்பாயத்தோன்றியதுதெளிந்தாராய்.

(இ-ள்.) காணாதவருவினுக்கும் = கணணிற்குப்புலப்படாத அருவத்திற்கும்; உருவினுக்குங் கணமாய = (கணணிற்குப் புலப்படும்) உருவத்திற்கும் மூலமாகி, நீணுகமணிந்தார்க்கு = நீண்டஅரவை ஆபரணமாகவணிந்த நிமலையறித்தரு; நிகழ்குநியாஞ்சிவவிங்கம் = சிறந்தஅடையாளமாகுஞ் சிவவிங்கமானது; நாணுது நெடியமானமுக்கனுங்காண = நாணுதவின்றி (வராகமாயும் அன்னமாயும் முன்னர்) நெடிய திருமாலும் பிரமதேவருங்கண்டு தரிசிக்கும்படி, நடுச்சேணுருந்தழற்பிழம்பாயத்தோன்றியது தெளிந்தாராய் = அவாக்கிடையே அண்டத்தையளரவிய அக்கினித்திரட்சியாய்த் தோன்றிய உருவமென்பதைத் தெளிந்தவராகி.—எ-று.

சிவலிங்கமே எனவயும் உதித்தறகுமூலமாய், எவருமவழிபட்டுக கதிபெறு தற்குஅறிகுறியும் ஆகலின். “காணாத வருவினுக்கு முருவினுக்குக காரணமாய-நீணை கமணிநதார்க்கு நிகழகுறியாளு சிவலிங்கம்” எனறும், திருமாலும் பிரமதேவரும் தம் மைத்தாமே பரமபொருளெனச்சுநித தருக்கியவழி, பெருமான தழறபிழம்பாயத தோறறியருள், அதன் அடிமுடிக்காணத்தெட்டங்கிக் காணராயத்துயருழந்து, பின் சிவ லிங்கருபமாகிய அப்பெருமானவழிபட்டு, முக்கியநிலைமைபெற்றனராகலின், “நா ணுது நேடியமானமுக்கனுவ காணநடுச்-சேணுருதழற்பிழம்பாயத தோன்றியது” என்றும் கூறினார். இதனைக் கந்தபுராணம் அடிமுடிபெட்டலத்திற்காணக (அ)

நாடோறுஞ்சிவலிங்கங்கண்டுண னுமது பயந்து
மாதோராவெள்ளிலைமன னுஞ்சிவலிங்கங்கண்டுமன
நீடோடுக நியவகநிலைமைவந்செயலறியா
பாடோராகருணடதனைப்பதைப்போடுமெடுதெறிந்தார்.

(இ-ள்.) நாடோறுஞ்சிவலிங்கங்கண்டு னுமது பயந்து = தினமும் சிவலிங் கத்தைத் தரிசித்துப்புகுகும் செநநெறியைவிரும்பி, மாதோராவெள்ளிலைமன னுஞ்சிவலிங்கங்கண்டு = பக்கத்திலே ஒருவெளியிடத்திற்பொருந்திய சிவலிங்கத்தைப் பார்த்து, மனநீடே-நிகழியவகநிலைமைவர = மனத்திலே அளவிறந்தபேருவகைத் தன்மை அதிகரித்தலால், செயலறியார் = இன்னது செயற்பாலதென்பது உணரா ராய், பாடோராகருணம் = அருகிலுள்ளதொரு கலைநோக்கி அதனைப்பதைப்போ டுமெடுதெறிந்தார் = அக்கலைப் பதைப்போடுமெடுதது அச்சிவலிங்கத்தினமீது எ றிந்தார்.—எ-று

நீடோடல் - நீடுதலாக லிங்கம் அடாவடி, அளவுக்கதவ நீடு முகனிலைத் தொழிற்பெயர் - வர வினையெச்சத்திரிபு எல்லிற்றுத்தமிழ்ச்சிவியெய்தியவழி, மனம் அதன்வழித்தாயத தற்போதமிழ்துறிற்றலின், இன்னதுசெயற்பாலதெனினும் உணர் ச்சிதோன்றாது இதனைச்செய்த - மெனடார், “சிவலிங்கங்கண்டு களிபுவகைவரச் செயலறியார் கல்வெறிந்தார்” என்றார் படைப்பு-அன்பிமெலீட்டால் நிகழ்வதொரு நடுக்கம். (—)

அகநிறைந்தபேருவகைபட மாகா தவாதவான
மகவுமகிழ்ந்துவப்பாடளவனலையுரிசெ பளிண
விக்கழவனவேசெய்தாலுமிளம்புதலவாகநின்பமே
நிகழமுதுபோல, தற்குநீள்சடையோதாமகிழ்வார்

(இ-ள்) அகநிறைந்தபேருவகையடவகாதவாதவான = அக்கநீடு நாமபிய பெருமகிழ்ச்சிகுன்றாத அன்பு காரணமாக, மகவுமகிழ்ந்துவப்பாடள = இளம்புதல் வாமாட்டு இன்புறறுக்களிகரும் தந்தையா, வனையுரிசெயலிவிக்கழவனவேசெய்தாலும் = கடுமையைவினைக்குமசெயலால் அவமதிப்பவற்றையே அப்புதலவரிற்ற றினும், இளம்புதலவாக்கினப்பமே நிகழமுதுபோல = அப்புதலவாரொயலுக்கு அக் மகிழ்ச்சியே அடையப்பெறும் அததன்மைபோல, நீளசடை யோர் = நீண்டசடை முடியையுடைய நிமலரும், அதற்குத்தாமகிழ்வார் = (அன்பினுணிகழந்த) அச்செய கைக்குத் தாம் உவப்பார் ராயினார்.—எ-று.

தந்தையாமகிழ்தற்குத் தனயரன்பேகாரணமாகலின் “ஆதரவான்மகிழ்ந்து வப்பா” என்றும், கல்லெறிதல்போலவன கடுந்தொழிலாய் இகழ்ச்சிபயப்பனவாகலின், “வனமையுரிசெயலினா லிகழ்வனவேசெயதாலும்” என்றும், அன்புபிறழா திருநதும் அறியாதியற்றலால் இத்தகைய செயலும் இன்பமேபயப்பதாய் முடிதலின் “இன்பமேநிகழும்” எனறும், இந்நவனமியற்றியும் அவர் அன்பினனிலைமை யறிந்து உள்ளூவாதனராகலின் “சாக்கிழவா” எனறும் கூறினார். ஏகாரங்களை-பிரிநிலை புதல்வரென்பது அவர்செயலையுணர்ந்தலின் ஆகுபெயர் ஆதரவு தந்தையரது அன்புமாம். மகவுசெயதாலும் தந்தையர்அருவப்பா அகலால் அமமகவுக்கும் இன்பமே நிகழும், அதுபோல, இறைவா மகிழ்வாராயினமையின் இனி இவர்க்கும் இன்பமேநிகழும்மென்பதை இசையசசமாக்கலும் ஓனறு. நிகழ்தல்=நிகழப்பெறுதல் (க0)

அன்றுபோய்ப்பிறைநாளள் ஸ்ரீயதிககணையுங்காந்
கொன்றைமுடியாமெற்றுககல்லெறிந்தகுறிப்பதனை
நினறுணாவாரொனக்கப்பொதிதுநீகழந் தவாருளே
யென்றதுவேகொண்டாகவென்றும் துரையநீனைநதார.

(இ-ள.) அன்றுபோடபம்பிறைநாளளளனியதிககணையுங்கால = அன்றுசுழிந்தது மறுதினம வேறொரு திககிலடைபும் தீராத கொன்றைமுடியாமேல் = கொன்றை மாலிகைக்குடிய திருமுடிடைபுடைய செவ்வீங்கப்பெருமானமீது, தாகவல்லெறிந்த குறிப்பதனைநின்றனாவா = தாமசலெறிந்தகருததை நின்ற ஆலோசிப்பாராய எனக்கப்பொதிதுநிகழ்ந்தவாருளேயென்ற = எளியேனுக்கு அதர்ருணத்தில இசையகைஉண்டாயது அங்கடவுள்ருளேயெனத் துணிந்து, அதுவேதொண்டாகவென்றும் துசெய்கினைநதார = அங்கலெறிநிலை தொண்டாக எக்காலத்தம் அத்தனையிற்ற நினைநதார --எ-று.

குறிப்பு - கருதது உண்டாவா - முற்றெச்சம் ஏகாரங்களை - (32) (கக)

தொடங்கியநாளருளியவந்தொழிலொழியாவழிதொடருந்
கடன்புரிவார துதலாடுகல்லெறிவா துவாரடைபு
படம்புனைவேடந்தவிராபசுபதியாத்தஞ்செயலே
யடங்கலுமென்பதுதெளிந்தாராதவினாமாதவாதாம.

(இ-ள.) மாதவா = மிக்கதவத்தையுடையநாயனார், அடங்கலும்பசுபதியா தஞ்செயலேயென்பதுதெளிந்தாராதவினா = எவையும் பசுபதியாகிய இறைவா செயலேன்பது தெளிந்தாராகையால், தொடங்கியநாளருளியவந்தொழிலு=ஆரம்பித்ததினத்தில அவ்விறைவா உண்ணினறுணாததிய அத்தொழிலை, ஒழியாவழிதொடருங்கடன்புரிவார = நீங்காவண்ணம் அதுடடிக்கும் நியமத்தைவீருமபுவாராய, அதுகண்டெல்லெறிவார = (தினமும்) சிவலங்கத்தைநோக்கி ஒருகல் எறிவார துவாரடைப்படம்புனைவேடந்தவிரா = கடுக்காயசசாயமேற்றிய ஆடையாகிய கரிய அகிலைத்தரிக்கும் வேடத்தை அஃதொர். --எ-று

அது எனப்பது சிவலங்கத்தினமேற்று. பசுக்களசெய்வன அனைத்தும் பதியினேவலினன்றி நிகழாவெனத்துணிந்தனரென்பார “பசுபதியாத்தஞ்செயலே” எனறும், சாக்நியவேடத்தராயே இருந்தனரென்பார “துவாரடைப்படம்புனைவேடந்தவிரா” என்றுங் கூறினார். புரிவாரென்பதும் பாடம். தாம் அசை (கஉ)

இந்நியதிபரிவோடுமவமுடாமலிவா செயய
முனனுதிருததொண்டாகிமுடிநதபடி தானமொழியிற்
முனனியமெய்யனபுடனெயெழுந்தவீனை துயவாகு
மனனுமிசுபூசனையாமனபுடுவெவபுகிணை.

(இ-ள்) இந்நியதிபரிவோடுமவமுடாமலிவா செயய = இந்நியமத்தை அனபோடும தவறாமல இவாசெய்தவர, முனனுதிருததொண்டாகிமுடிநதபடிமொழியில் = (இது எவரும்) சிந்திக்கும் திருத்தொண்டாகி முடிநதவியலபைக்கூறின, துனனியமெய்யனபுடனெழுந்தவீனை = செந்தமெய்யனபோடு உத்ததசெய்கை, துயவாக்கு மன்னுமிசுபூசனையாமனபுடுவெவபுகிணை = அநாதிமலமுததராகிய சிவபெருமானுக்கு நிலபெற்ற மிசு பூசனையேயாதார அன்பினமுறைமையாற (போலும்) — ௭-ற

அனபோடுசித்தசெயலயாகேனம அது பெருமானுக்குப் பூசனையாகவின் இதுவும் தொண்டாகிமுடிநதகெனபுடுவெவபுகிணை சான ஏ-அசைகள் போலும் என் பது சொல்லெசசம். (கக)

கல்லாலையெறிந்ததுவுமனபானபடி காணி
வில்லிவாடாசெருபாடியுநதிருமுடியினமெவிற்றும்
கல்லாமறறவாசெய்கையனபாலேயயந்தகனை
யல்லாதாகல்லெனபாரரனாககந்தலராமன்

(இ-ள்) கல்லாலையெறிந்ததுவுமனபானபடி காணி = கல்லினாலெறிந்ததும பிரீதியானநிலைமையைக்கூறின வில்லிவாடாசெருபாடியுநதிருமுடியினமெவிற்றும்-வில்லையேநதிய கண்ணப்பயனருளுடட செருபடியம் திருமுடியிலேமேவியது போலும், கல்லாரவரனபாலேயயந்த செயல்களைப்பாருண முடையராகிய அநநாயனா அன்பினாலே விரும்பிசெய்யக்கூகிய அசெய்கைகடை அல்லாதாகல்லென்பாரா = உண்மையாக வுணராதவா (எறிந்தது) கல்லெனவாக்குவா, அரனாககந்தலராமன் = பெருமானுக்கு அது மலராகும் — ௭-ற

ஏகாரங்கனம மறறம் ஆறும் - அசைகள் உமமைகள் இழிவுசிறப்பு (கச)

அங்கொருநாளருளாலேயயாதுவாணபுக்குகினாறு
ரெங்கனபிரானறனைபெரிபாநபாநகெவ்வா வெனவெழுநது
பொங்கியதேதாக்கதுடனமிகவிடாநபுறாபுடு
வெங்கரியினுரிபுனைதாரதிருமுடிமெவினா

(இ-ள்) அங்கொருநாளருளாலேயயாதுவாணபுக்குகினாறு = அங்கொருதினம திருவருட்சோதனையாலேமறறது அமுதருகுகெகுச செலங்கிறவா, எங்கள் பிரானறனயானெறியாதயாதகெனெனொழுந்து = எங்கடகுசுதலைவராகிய கடவுளையான கல்லெறியாது மறந்தேனென்று இருக்கைவிடெழுந்தது, பொங்கியதோராகாதலுடனமிகவினாந்துறப்பட்டு = பெருகியவிருப்பத்தோடு பெரிதும் விரைந்து வெளிப்பட்டு, வெங்கரியினுரிபுனைதாரதிருமுடிமெவினா = வெவ்விய யானைததோலைத்தரித்த இறைவாதிருமுன்னா எய்தினா. — ௭-ற. (கரு)

கொண்டதொருகலவெடுத்ததுக்குறிக்கும்வகையெறிய
 வுண்டிவினையொழிந்ததஞ்சியோடிவருமவேட்கையொடுங்
 கண்டருளுங்கண்ணுதலாகருணைபொழிதிருநோக்கார்
 றெண்டொழிவெடுவிசுமபிறறுணைவியொடுநதோனறுவார்.

(இ-ள.) கொண்டதொருகலவெடுத்தது = கையிலடங்கத்தக்கதொரு சலவை
 யெடுத்தது, குறிக்கும்வகையறிய = சிவலங்கப்பெருமான றிருமேனியிற பம்படி
 வீச, உண்டிவினையொழிந்ததஞ்சியோடிவரும வேட்கையொடும் = உணவு அருந்து
 தலைவிடுத்தப் பயந்த வினாந்து ஒடிவரும விருப்பத்தோடும், கண்டருளுங்கண்ணுத
 லார் = அவரைநோக்கியருளிய தெற்றிக்கண்ணையுடைய நிறுபு, கொண்டொழி
 கருணைபொழிதிருநோக்கால் = அநாயனாகக்கேதீ- திருவருணைசொரியும் திருப்பா
 னையொடு, வெடுவிசுமபிறறுணைவியொடுநதே னறுவார் = பெரிய ஆசாயுட்கிலே
 உமாதேவியாருடன பிரசனை-ரவாராய -எ-று

குறி- சிவலங்கம் அதிந்ருபிப்புள்ளதானமுமாம உணவைமறந்தது நியமாதவ
 றிறதெயெனஅஞ்சி ஆரா நகரத்திலாடு உட்குவந்தமைகண்டுழி, அவாமாட்டுக கிருபா
 நோக்கமுடையராயத தோனறுபாரென்பதாம் (உசு)

மழவிடைமேலெழுந்தருளிவந்ததொருசெயலாலே
 கழலடைந்ததிருத்தொண்டாசனடுகரங்குவிக்திவற்றஞ்சி
 விழவருணைகுகளித்தருளிமிகுகசிவலோகத்திற
 பழவடிமைப்பாங்கருளிப்பரமொழுந்தருளிஞா.

(இ-ள) பரமாகழலடைந்த திருத்தொண்டா = விபெருமான் திருவடிகளையே
 அடைக்கலமாகச்சேர்ந்த நாயனா, மழவிடைமேலெழுந்தருளிவந்ததொருசெயலால
 கண்டு = இளமைபெற்ற இடப்பகனத்திலே இயாந்து எழுந்தருளியசெயல்கோக்கி
 கரங்குவிக்திதைஞ்சிவிழவருணைகுகளித்தருளி = கைகளைகருவித்து வணங்கிப்ப
 ணிய அப்பெருமான கிருபானோக்கம் அருளி, பழவடிமைப்பாங்கருளி = பழமையா
 யுள்ள அடிமைத்தன்மையை (அவாகுப, பாசித்து, மிசு சிவலோகத்திலெழுந்தரு
 ளினார் = சிறந்த சிவலோகத்திலே எழுந்தருளிஞா.—எ-று.


செயலால் வேற்றுமைமயக்கம் ஏ அசை டாநகுப்பழவடிமை எனமாறியி
 அணுககத்தொண்டொனகுகொள்ளும ஒளறு. (கஎ)

வேறு

ஆதியாராதமமைநாளுங்கல்லெறிந்ததனுக்கப்பெற்ற
 கோதிலசீர்த்தொண்டாகொண்டகுறிப்பினையவாக்குகல்குளு
 சோதியாரறிதலனறித்தணுவிவெதன்னவாதாள் குடித்
 தீதினைநீக்கலுற்றேனசிறப்புவியாஸாச செப்பி.

(இ-ள்.) நாளுங்கலவெறிந்ததாதியாராதம்மையணுகப்பெற்ற = தினமும் கல்லா
 வெறிந்தது முத்தப்பொருளாகிய சிவபெருமானை அடையப்பெற்ற, கோதிலசீர்த்தொண்
 டாகொண்ட குறிப்பினை = குற்றமற்ற சீர்ததியையுடைய சாகியநாயனா உட்கொ
 ண்ட கொள்கையை, அவாக்கு நல்குளுசீர்தியாரறிதலனறி = அவாக்குத்திருவடிப்
 பெறளித்த சோதிசொருபராகிய அக்கடவுள் அறிவதலலது; துணிவெதன = யான்

1. சிவபிரான் ஸீவர்களைக் கொடுத்தான். 2. சிவபிரான் திரும்பி வந்தான். 3. சிவபிரான் திரும்பி வந்தான். 4. சிவபிரான் திரும்பி வந்தான். 5. சிவபிரான் திரும்பி வந்தான். 6. சிவபிரான் திரும்பி வந்தான்.



நிச்சயித்துணைப்பதுயாத, அவர்தாளாகுடி = அநநாயனார் திருவடிகளைச் சிரமேற்றரித்துக்கொண்டு, சிறப்புலியாரைச்செபித்தீதினை நீக்கலுற்றேன் = சிறப்புலியாரைணைப்புக்கழ்ந்தது எனது தீங்கையொழிக்கலுற்றேன் —எ-று.

அணிவதென்பது அதன்காரியமாகிய உரைத்தலையும் உணர்த்திறது. எவனென்றும் வினாப்பெயர் என்னென்றாகி, உரைக்கமுடியாமையை விளக்கின்றது. (கஅ)

சாககியநாயனார்புராணம் முற்றிற்று,
ஆகத திருவிருத்தம் சக்க
திருச்சிற்றம்பலம்.



உ

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

சிறப்புலியார்புராணம்.

பொன்னிநீநாட்டினீடுபொறப்பதிபுவனத்தாளளோ
ரினமையாவிரந்துசென்றோககில்லையெனனாதேயியுந
தன்மையாரொன்றுநன்மைசாராதவேதியவாசசணபை
மன்னாராருளிச்செய்தமஹத்திருவாககூரவலூ.

(இ-ள) புவனத்தாளளோ இனமையாவிரந்துசென்றோககு = இப்புமியிலுள்ளோர்களில் வறுமையாறபோந்து யாசித்தவாசகு இலலையெனனாதேயியுநன்மையாரொன்று = இலலையென்றுரையாது அவர் வேண்டியதைக்கொடுக்கும் இயலபுடையவரொன்று, நன்மைசாராத வேதியவா = நற்குணமமைந்த அநதணரைச்சுட்டி, சணபைமன்னாராருளிச்செய்த = சீகாழித்தலைவராகிய திருஞானசம்பாதபெருமான திருவாயமலாநதருளிய, மறைத்திருவாககூரவலூ = தமிழேத்ததைப்பெற்ற திருவாககூரொன்னும் அதிவலியதலமானது, பொன்னிநீநாட்டினீடுபொறப்பதி = தாவிநிந்திருமுத்த சோழநாட்டிறசிறந்த அழகியநகரமாகும் —எ-று.

பொன்னிநதியால நீரவளம் மிகுதலின் சோனாடு நீராடுபென்பப்பட்டது. மறை - வேதமுமாம். சணபைமன்னாரருளியது - “நன்மையா நாரணனு நானமுகனுநகாணபரிய - தொன்மையான றேற்றங்கே டிலலாதான றெல்லகோயி-லின்மையாந்சென்றிரந்தார்க்கில்லையெனனா தீநதுவதருந - தன்மையா ராக்கூறின றுனேருன்றிமாடமே.” எனபதாம். (க)

தூமலாச்சோலைதோறுஞ்சுடாததொடுமாடநதோறு
மாமழைமுழக்கநதாமுறயொலிமுழக்கமோங்கும்
பூமலிமறுகிலிட்டபுகையகிற்றாபநதாமு
வோமநலவேள்விச்சாலையாகுத்ததூபமோங்கும்.

(இ-ள்.) தூமலாச்சோலைதோறு = சுத்தமாகிய மலாசெறிந்த சோலைகளினும்; சுடாததொடுமாடந்தோறும் = சூரியமண்டலத்தையளாவிய மாளிகைகளினும், மாமழைமுழக்கநதாமு = பெருமைபெற்ற மேகங்களின் ஒலியடங்கும்படி, மறைபொளி

முழக்க மோகமும் = வேதாத்தியயனவொலிமிகும், பூமலிமறுகிலிட்டபுகையகிற ஹபநதாழ = பொலிவுமிகக்க வீதிகளிலிட்ட புகைதலையுடைய அகிறபுகைகுறையும் படி, ஓமநலவேளவிச்சாலை = ஓமருசெய்கின்ற நல்ல யாகசாலைகளிலே, ஆகுதித்தூப மோகமும் = ஆகுதிசெய்தலினாலுண்டாகும் புகை அதிகரிக்கும்.—எ-று.

தோறுமென்பன எச்சோலைகளினும் எம்மாடங்களினும் ஒலியும்புகையும் எஞ்சாதிருத்தலை விளக்கின்றன. மழைமுழக்கத்தினும் மறைமுழக்கமும், அகிறபுகையினும் ஆகுதிபுகையும் மிகுமென்னுங்குறிப்பால அந்நணா மிகுதியை அறிவித்ததாம். பூவென்பது மங்கலத்தின்பொருட்டுச்சித்திய புவுமாம். (உ)

ஆலைகுழப்புகவேலியத்திருவாககூர் தனனின்
 ஞாலமாபுகழின மிக்ககாரானமறைக்குலத்தினுள்ளாரா
 நீலமார்கண்டத்தெண்டோணிநுத்தாதநிநுத்தெண்டேற
 சீலராயச்சாலுமீகைத்திறத்தினிறசிறந்தநீரா.

(இ-எ) ஆலைகுழப்புகவேலியத்திருவாககூர் தனனின் = கருமபாலைகள் குழப்பெற்ற கழுமுகள அடங்காத அத்திருவாககூரிலே ஞாலமாபுகழின மிக்ககாரா = உலகத்தில் நிறைந்த கோத்தியில் உயாதது, தானமறைக்குலத்தினுள்ளாரா = தானகுவேதங்கட்குமுரிய அந்நணகுலத்திலே நண்ணியவா, நீலமாசண்டத்தெண்டோள = கருமை மிக்ககண்டத்தையும் எட்டுபுயங்கணையுமுடைய நிருத்தாதநிநுத்தெண்டேற்ற சீலராய = நடராஜப்பெருமானது நிருத்தெண்டுகளை மேற்கொண்ட நல்லொழுக முடையவராய, சாலுமீகைத்திறத்தினிறசிறந்தநீரா = மிகுந்த கொடைவகையிலே உயாத மேனமையையுடையவா —எ-று. (ந)

ஆளுமங்கணருக்கணபரணைத்தேபோதடியிறந்துகது
 மூளுமாதரவுபொங்கமுனபுரினிறினியகூறி
 நானுநல்லமுதுமுடடியந்தனவெல்லாகலகி
 நீளுமின்பத்துடடங்குதிமழைபாரிபோனரா.

(இ-எ.) ஆளுமங்கணருக்கணபரணைத்தேபோதடியிறந்துகது = அனபரணைகளைய பெருமானுக்கு, அனபரணைத்தேபோதடியிறந்துகது = அனபரணைகளே அணுகுங்காலையில் அவாபாதங்களிலவணங்கி, மூளுமாதரவுபொங்க முனபுரினிறினியகூறி = முகிநக அன்புபெருக எதாரின்று இனியவாத்தையுடையது; நானுநல்லமுதுமுடடி = தினமும் சிறந்த உணவையும் அருத்தி, நயநதனமல்லலாகலகி = அவா விருமபியவெல்லாம் அளித்தலால், நீளுமின்பத்துடடங்கு = முகிநக மகிழ்ச்சியுள்ளே மூழ்குதற்கேதுவாகிய, நிசுமழைமாரிபோனரா = பொனமழையட பொழியும் மேகத்தையொத்தாரா —எ-று.

தங்குறிதிமழையெனக் காரியத்தைக காரணமாக உபசரித்தாரா. நலகி-வினையெச்சத்திரிபு நலகிப்போனராவென இயையும் (சு)

அஞ்செழுத்தோதியங்குவேட்டுநல்வேள்வியெல்லா
 நஞ்சணிகண்டர்பாதநண்ணிடச்செயதுஞாலத்
 தெஞ்சலிலடியாக்கென்றுமிடையறவனபாலவள்ளுற
 நஞ்செயல்வாய்ப்பவீசாரகாணிழறநங்கினாரே.

(இ-ள்) நஞ்சுணிகண்டாபாதநண்ணிடநஞ்சுதறையணிந்த கண்டததையுடைய நம்பெருமான திருவடிகளை அடைதற்பொருட்டு, அஞ்செழுத்தோதியங்கிவேட்டிம = பஞ்சாககரத்தை உச்சரித்துக்கொண்டு அககினிகாரியமபுரிந்தும், நலவேளவியெல்லாஞ்செய்தும் = நலலயாகமுறமம் இயற்றியும், ஞாலத்தெஞ்சலிலடியாகரு = பூமியிலே குறைவில்லாத அடியவாக்ரு, என்றமிடையறவனபால = ஆதிதினமும் நிரந்தரமாகிய அன்பிலு, வளளறறஞ்செயலவாயப்ப = அவா வேண்டியவைகொடுக்கும் தமமுடைய அத்தொண்டி பூததியாயினமையால், ஈசாதாணிமுற்றங்கிஞா = சிவபெருமானுடைய திருவடிநீழலையடைந்தாரா.—எ-று

அங்கி என்றது நித்தியாக்கினியை சுவாககாதிபதங்களை வெட்காமல பெருமானது துணையடிப்பேறையே விருமபியாகமுறமம் இயற்றினொன்பா “வேளவியெல்லா நஞ்சுணிகண்டாபாத நண்ணிடச்செய்து” என்றும், அஞ்செழுத்தோதியங்கிவேட்டிம அரியசுவளவியிறறமம் சாசகமாகக்கொண்டு, அன்பாவேண்டிய அளித்தலையே தமக்குரிமையாகக்கொண்டனொன்பா, அவவளித்தல் “அஞ்செயல்” என்றும், அவாபணி செய்தலே அரணடியடைதற்கு எதுவாயிறறனபா “வளளறறஞ்செயலவாயப்ப ஷீசாதாணிமுற்றங்கிஞா” என்றும் கூறினார். வாயப்ப - வினை யெச்சத்திரிபு

(ரு)

அறத்தினின மிக்கமேனமையநதணராக்கூதனனிள மறைப்பெருவளளலாரவணசிற் பபுலியாராளவாழ்த்திச சிறப்புடைத்திருச்செங்காட்டங்குடியினிற செமமைவாயத்த விற்றசிறுத்தொண்டாயத்திறத்தினைவிளம்பலுற்றேன.

(இ-ள்) அறத்தினின மிக்க மேனமையநதணராக்கூதனனிள = தருமத்தின் மிக்க தகைமையாயநத மறைமவாவாழும் திருவாச்சுரிலே மறைப்பெருவளளலாரவணசிற் பபுலியாராளவாழ்த்தி = அவவாதணமரபில் அவதரித்த அரியகொடையையுடையவராசிப் பிறப்புலியாடஞருடைய சேவடிகளைத்துத்தது, சிறப்புடைத்திருச்செங்காட்டங்குடியினிற = செவமிக்க திருச்செங்காட்டங்குடியினை ஆநதலத்தில், செமமைவாயத்தலிற சிறுத்தொண்டாயத்திற = நல்லொழுக்கம் அமைந்த வெற்றிமக்க சிறுத்தொண்டாயனாரியற்றிய, திறத்தினைவிளம்பலுற்றேன = திருத்தொண்டை இனிச்செய்யவேண்டி.—எ-று.

செமமைவாயத்தலிற பகைவரை வெவலுதலில் நீதிவழுவா ஆற்றலுமாம். (சு)

சிறப்புலியாடஞாபுராணம்.

முற்றிறறு

ஆக்க திருவிருத்தம்-ரு(11)



சிறுத்தொண்டநாயனார் புராணம்.



உருநாட்டுஞ்செயல்காமனொழியவிழிப்பொழிசெநதீ
வருநாட்டத்திருநுதலாராமகிழ்ந்தருளும்பதிவயலிற்
கருநாட்டக்கடைசியர்தங்கனிகாட்டுங்காவேரித
திருநாட்டுவளங்காட்டுஞ்செங்காட்டங்குடியாகும்.

(இ-ள்.) உருநாட்டுஞ்செயல்காமனொழிய = தனதுவடிவத்தைத்தோற்றுவி
குஞ்செய்கையை மன்மதனகலும்படி, விழிப்பொழிசெநதீவரும் = விழித்துச்சொரி
ந்த சிவந்த அக்கினி விரியப்பெற்ற, நாட்டத்திருநுதலாராமகிழ்ந்தருளும்பதி = கண
படைத்த திருநெற்றியுள்ள கடவுளவிருப்பியருளும் தலமயாதெனில், வயலில கரு
நாட்டக்கடைசியாதங்களிகாட்டும் = வயல்களிலே கரியகண்களையுடைய மருநதில
ப்பெண்களின் மகிழ்வைக்காட்டி விளவகும், காவேரித்திருநாட்டு = காவேரிநதி
கும்பந்த சோழநாட்டிலே, வளங்காட்டுஞ் செங்காட்டங்குடியாகும் = பலவளங்களை
யும் தோற்றுவிக்கும் திருச்செங்காட்டங்குடியாகும்.—எ-று.

மன்மதனைத் தீப்பொறிகாணறு உருவிலியாகச்செய்ததாகலின், “உருநாட்டு
ஞ்செயல் காமனொழிய விழிப்பொழிசெநதீவருநாட்டம்” என்றார் விழி - வினையெச்
சப்பொருளபடநின்றது. வரு - வினையெதொகை. நீர்வருவாய குறைவினமையால்
வயல்களிலே நிரந்தரமும் கடைசியா களஞ்ஞடுகளிததுப பற்பல தொழின்முயற்சி
யுடையராயிருத்தலின் “வயலிறகடைசியாதங்களிகாட்டுநாடு” என்றார். திருநாட்டுவ
ளங்காட்டுஞ் செங்காட்டங்குடி என்பதற்கு, அததிருநாட்டுவளமுற்றும் தன்னிடத்
தே தோற்றுவிக்கும் திருச்செங்காட்டங்குடி எனினும் அமையும். (க)

நிலவியவத்திருப்பதியினெடுஞ்சடையாரநீற்றடைவா
லுலகிலவளருயிர்க்கெல்லாமுயாகாவறறொழில்புணடு
மலர்புகழ்மாமாததிரர்தங்குலம்பெருகவந்தள்ளார
பலர்புகழூந்திருநாமம்பரஞ்சோதியாரென்பாரா.

(இ-ள்.) நிலவியவத்திருப்பதியில் = சிறந்த அததிருப்பதியிலே, நெடுஞ்ச
டையார் நீற்றடைவால் = தீரக்கசடையையுடைய சிவபெருமானாகுரிய திருநீற்
றுச்சார்போடும், உலகிலவளருயிர்க்கெல்லா முயாகாவறறொழில்புணடு = உலகத்
திலே ஒங்கும் உயிரகளுக்கெல்லாம் உயாந்தகாததறறொழிலை மேற்கொண்டமை
யால்; மலர்புகழ் மாமாததிரர்தங்குலம்பெருக வந்தள்ளாரா = விரிந்த கோத்திப்பெற்ற
மாமாததிரர்தங்குலம்பிவாதிகக அவதரித்தவா, பகமுந்திருநாமம் பரஞ்சோதியாரொன
பாரா=பலருந் துக்கருந் திருநாமம் பரஞ்சோதியாரொன்று சொல்லப்படுபவா. எ-று.

சிவபத்தியோடு எவவுயிரகண்மாட்டும் அருளுடையொன்பாரா “நீற்றடைவா
லுலகிலவளருயிர்க்கெல்லா முயாகாவறறொழில்புணடு” என்றார். காவறறொழிலா
வது - ஆயுள்வேதனால் ஆராய்ச்சியுடையென உயிரகட்கு நோயனுகாவண்ணம்
பரிசாரங்களைத் தக்கவாறியற்றிப் பா துகாததல். அடைவாலென்புழி ஆலுருபுடனி

1. ஸ்வாவர முன் பரிசு தீர்நிப்பின் தலைக்கரியும் படைத்த உடலுணனை நரயனுக்கு உதர...
2. ஸ்வாவர காயுருட னுணனை புதல்வனில்லாவிடல் வெளியில் போயமுடியுமென அழைக்கையில் சீரான பன்னியிருந்த...



1. ஸ்வாவர முன் பரிசு தீர்நிப்பின் தலைக்கரியும் படைத்த உடலுணனை நரயனுக்கு உதர...
2. ஸ்வாவர காயுருட னுணனை புதல்வனில்லாவிடல் வெளியில் போயமுடியுமென அழைக்கையில் சீரான பன்னியிருந்த...

கழ்ச்சிக்கண்வந்தது. பூணுதல் - வீரதமாகக்கோடல். பூண்டு வினையெச்சத்திரிபு. எனப்படுவார எனறபாலது-செய்ப்பாட்டுவினைப்பொருளுணாததம் படுவிகுத்தொக்கு எனபார எனநின்றது. (உ)

ஆயுள்வேதக்கலையுமலகிலவடநூறகலையு
 தூயபடைக்கலதொழிலுநுதூறநிரம்பாயின நுள்ளார
 பாயுமதகுஞ்சரமுமபரியமுடைகக்குமபண்பு
 மேயதொழிலவிஞ்சையினுமேதினியின்மேலானா.

(இள்) ஆயுள்வேதக்கலையுமலகிலவடநூறகலையும — ஆயுள்வேதநூறும் அளவுபடாத வடமொழிவினாள பலநலகளும, தூயபடைக்கலதொழிலும் = களங்கமற்ற ஆயுதச்செயல்களும துறைநீரம் பப்பினதுள்ளார = அவ்வவற்றிறகுரிய அங்கங்களெல்லாம் அமைய ஆராய்குள்ளாய், பாயுமதகுஞ்சரமுமபரியமுடைக்கும் பண்புமேய = தாக்குகின்ற மதயானைகளையும் குதிரைகளையுஞ்செலுத்தும் சனமையமைத்த, தொழிலவிஞ்சையினுமேதினியின்மேலானா = தொழிலகடகுரிய வித்தைகளினும் பூமியிலே சிறப்புவா — என்று

தூயமை-பொருதலில வஞ்சகமினமை. (உ)

உள்ளாரி நூறகலை, நூறகலொழிவின நிப்பயின நயவற்ற
 நொளரிவடித்தநிப்பொருள சிவனகழகிறசெறிவெவன நெ
 கொளநுமுணர்வினில முணர்விகு நுதைத்தகழகலாபு
 பள்ளமடையாபென நுமபரிய நுவருமபண்புடையா.

(இ-ர) உள்ளாரி நூறகலை, நூறகலொழிவின நிப்பயினது = மனம் அமைதி பெறுதற்கு ஏதுவாகிய பலகலைகளும் அயல்வாநிப்பழி, அடற்குடநொளரிவடித்த நிறத்தொருள = அக்கலைகளால் திட்டிச் சாரமாகவடித்த தேர்ந்தொருள், சிவனகழகிறசெறிவெவன நுகொளநுமுணர்வினில = அப்பெருமான திருவடிசளில ஓடுவகுதலேயென்றுகொண்ட உணர்ச்சியால் பள்ளமடையாய் = பள்ளத்திலே திருப்பிய மடைவெள்ளம்போல, முணர்வே கூற்றுகைத்தகழறகு = பண்டு இயமனை யுதைத்த திருவடியினிடத்தே, அடபுயின நுவருமபண்புடையா = அன்பு குடிக்கொள்ளும் அமைதியுடையவா — என்று.

நிறைதருகெதுவாகிய கலையை நிறைகலையென்று எனறே யெனனும் தேற்றேகாரம் செறிவெழுதிச்சே கப்பபட்டது கழாரு-வேறறுமைமயக்கம். மடை அதனகண்ணதாசிய நீராயுணாததலின ஆகுபெயர். ஆய-உவமவுருபு உணமை தூலுணர்ச்சியாறறெளித்தொருள சிவனடியிற்செறித்தலேயென்றுதேர்து அத்கிருவடிகளில என்றும் அக்கலாத் அன்புடையராயினொன்பது கருத்தது. (ச)

நசனடியாக்கென நுமியலபானபணிசெய்தே
 யாசிவபுகழ்மன்னவன்பாலணுக்காராயவறகாகப
 பூசனமுனைகுகனி நுகைத்ததுபோயவென நுபொருமரச
 தேசங்கடபலகொண்டுதேர்வேந்தனபாறகிறந்தார.

(இ-ள.) நசனடியாக்கென்றுமியலபானபணிசெய்து = சிவனடியவர்களுக்கு எப்பொழுதும் உரிமையான திருத்தொண்டுகளை இயற்றி, ஆசிவபுகழ்மன்னவன்பா

லணுக்கராய = மாசிலலாதபுகழையுடைய சோழமன்னவனிடத்தே மந்திரியாராகி, அவறகாகப்பூசனமுனைக்கீற்றுக்கைத்துப்போய் = அவ்வரசனபொருட்டாகப் போ முனையிலே ஆனையைச்செலுத்திச்சென்று, பொருமரசாவென்று = எதிர்த்துப்போ புரியும் அரசரைவென்று, தேசங்களைப் கொண்டதோவேந்தனபாற்சிறந்தார = அவா தேசங்களைப்பவற்றைக்கைவசமாக்கித் தேரையுடைய தமதரசாபாற் சிறந்துவிளங்கினார். —எ-று.

ஏ - ஆசை. மந்திரியாகுரிய ஆமாத்தியரென்னும் வடமொழிப்பெயராகு அணுககரென்பதே பொருளாகவின “அணுககராய” என்றார். அமா-அணுககம (ரு)

மன்னவாக்குத்தணம்போயவட்டிலுத்துவாதாவித் தொன்னகரத்துகளாகத்துளைடுடுங்கைவலையுக்கைத்துப் பன்மணியுநிதிக்குவையுமபகட்டினமுமபரித்தொகையு மின்னனவெண்ணிலகவாந்திடுகியலரசனமுனகொணாதார்.

(இ-எ) மன்னவாக்குத்தணம்போய = சமது அரசனபொருட்டுச் சேனைகளுடன்சென்று, வடபுலத்து யாதாவித்தொன்னகரத்துகளாக = வடபூமியிலுள்ள யாதாவியென மன்னவனது பழையநகரம் துக்ளாகுமபடி, புழைநெடுகைவலையுக்கைத்து = மெடிய புழைச்சுரத்தையுடைய யானையை நோடுசெலுத்தி (வென்று), பன்மணியுநிதிக்குவையும் = பல இரத்தினங்களும் திரவியகருவியலகளும், பட்டினமும் பரித்தொகையும் = யானைகூட்டங்களும் குதிரைகூட்டங்களும் இன்னனவெண்ணிலகவாநது = இவைபே லவன் பிரவும் எல்லையுடைய கவாநது, இயலரசனமுன்னிகுக்குக் கொணாநதார = இலக்கணமமைந்த தமதரசனமுன் இங்கே கொண்டுவந்தார் —எ-று.

உக்கைத்து என்பது அதனகாரியமாகிய வெல்லுதல் யுணாதநின்றது இலக்கணமாகுது - அரசாக்குரிய உத்தமகுணமுதலியன நீரமபதிலுடைமை. (சு)

கதிராமுடிமன்னனும்வாதாபுகளிற்றுரிமையாணமையினை யதிசயித்துப்புகழ்துணைப்பவற்றைவமைச்சாகளுரைப்பார மதியணிரத்தாநிருத்தொணடுவாயத்தவலையுடைமையினு லெதிரிவருகிவலகிலிலையெனவெடுத்தாராததார.

(இ-எ) கதிராமுடிமன்னனும் = காந்திபெற்றகீர்த்தையுடைய அரசனும், இவாதவகளிறுரிமையாணமையினை = யானையூடது வெவனும் இஊரற்றலை, அதிசயித்துப் புகழ்துணைப்ப = வியந்துபுகழ்துகூற, அநித்தவமைச்சாகளுரைப்பார = இவா நிலைமையைநிந்த ஏனைமந்திரிசள ஓயம்புவார, மதியணிரத்தார = பிறைமதியணிரத்த பெருமானுடைய, திருத்தொணடுவாயத்த வலியுடைமையினால் = திருத்தொண்டு சித்திக்கப்பெற்ற வன்மையை வாய்ந்திருத்தலால், இவ்வலகிலிலிருக்கெதிரிலையென வெடுத்ததாததார = இவ்வலகத்திலே இப்பரஞ்சோதியாருக்கு எதிரியாவார இல்லையென்று எடுத்ததுகூறினார் —எ-று. (எ)

தமபெருமானிறுத்தொண்டனொக்கேட்டதாராவேந்த னும்பாபிரானடியாரையுணராதேகேட்டொழிந்தேன் வெம்புகொடுமபோமுனையிலிட்டிருந்தேனெனவெருவுற மெம்பெருமானிதுபொறுக்கவேண்டுமெனவிறைஞ்சினார்.

(இ ள்.) தமபெருமான் திருத்தொண்டொன்க்கேட்ட தாவேந்தன = தமது பிரானுடைய திருத்தொண்டொன்று சாற்றக்கேட்ட அரசன், உம்பாபிரானடியா ராயுணராது = தேவாதிபருடைய அடியவரை (இதுகாறும்) தெரிந்தகொள்ளாமல், கெட்டொழிந்தேன் = நிலைமைகெட்டு அழிந்தவனாயினேன், வெம்புகொடுமபோ முனையில் விட உருந்தேனெனவெருவற்று = (அனதியும்) சினக்கம கொடிய யுத்த முனையிலே செலுத்தியிருந்தேனென்று அச்சமுற்று, எம்பெருமா னிதுபொறுக்க வேண்டுமென விறைஞ்சினான் = எம்பெருமானே எளிதேயன்றிய இவ்வபராதத தைப் பொறுத்தருளலவேண்டுமென்று வணங்கினான். — ௭-அ

ஏ-அசை, அடியவரை எவல்கொளுதல தனது அழிவிற்கு ஏதுவாகலன் 'உணராதே கெட்டொழிந்தேன்' என்றும், செவ்விய நெறியினில் நிம்பாசை சேற்ற வினைவிற்கு ஏதுவாகிய தீத்தொழிலிற்கெலுத்ததல அந்நினைவு கொடிதாகலின, 'வெம்புகொடுமபோ முனையில் விட்டிருந்தேனெனவெருவற்றிறைஞ்சினான்.' என்றும் விளம்பினார். (அ)

இறைஞ்சுதலு முன்னிறைஞ்சியென னுரிமைத்தொழிறகடுத்த திரமபுரிவேன தற்கெனவினையெனவாங்கவாகரு நிறைந்தநிதிநுகுவகளுடனீடுவிற்குத்திகளளித்தே யற்றமபுரிசெய்கொலரசனஞ்சலிசெய்துரைக்கின்றான்.

(இ ள்.) இறைஞ்சுதலு முன்னிறைஞ்சி = 'அரசன்' வணங்குதலும் (நாய னாரும்) எதாவணங்கி, எனனுரிமைத்தொழிறகடுத்த திரமபுரிவேன = எனக்குரிமை யாகிய செயலுக்கிசைந்த செயல்களைச்செயவேன, அநரகென் தீயகென = அதனற கெடுத்தியதெனறுகூற, அற்றமபுரிசெய்கொலரசன் = நீதியைவினைக்கும் செங்குலையுடைய அரசன் (உடனே), அவர்கு நிறைந்தநிதிநுகுவகளுடன் = அநாயனாககு மிக்க தீயவியககுவிவலகளைட்டு, நீடுவிற்குத்திகளளித்தது = மிகுந்த விருத்திகளுக்கொடுத்தது, அஞ்சலிசெய்துரைக்கல முன் = கரங்குவீசுது வணங்கி விண்ணப்பஞ்செய்வான் — ௭-ஆ

அதற்கு - வேற்றுமைமயக்கம் ஒ - ஆககு - ஏ-அசைகள் விருத்திகளாவன- பரம்பரையாக அதுபவச்சுமாயு விருத்திச்சுமட்டாருள் அமைமானியமாகவிடப படும நிலமுதலியவை விருத்திகளா-அடிமைகளைவனலும் ஒன்று (சு)

உமமுடையநிலைமையினையறி யாமலகொண்டிருத்தி ரொமுடையமனக்கருத்தங்கினிநாகவிசைநதுமது மெய்மைபுரிசெயலளிளங்கவேண்டியவாறேசரித்தது செமமைநெறித்திருத்தொண்டுசெய்யுமெனவிடைகொடுத்தான்.

(இ-ள.) உமமுடையநிலைமையினையறி யாமலகொண்டிருத்தி = தேவரீரது கொள்கையைச் சிறியென அறியாவண்ணம் உட்கொண்டுசெலுத்தினீர், எம்முடைய மனக்கருத்துக்கினிதாகவிசைநது = எம்மு இஷ்டத்துக்கு இனிமையாக உடன்ப டுடு, மெய்மைபுரியுமதுசெயலளிளங்கவேண்டியவாறுசரித்தது = உண்மையாக அ துட்டிக்கப்படும உம்முடையசெயலை எவர்க்கும்புலப்பட இஷ்டப்படடி மேற்கொ ண்டு, செமமைநெறித்திருத்தொண்டுசெய்யுமெனவிடைகொடுத்தான் = ஞானமாக கத்துக்குரிய திருத்தொண்டுகளை நடத்துக்கடவீரென்றுவிடைகொடுத்தான். — ௭-ஆ.

ஏகாரம்-அசை. செம்மை-ஞானம்

(கௌ)

மன்னவனை விடைகொண்டு தமபதியினவந்தடைந்து
பன்னுபுகழ்ப்பரஞ்சோதியார் தாமுமபனிமதிவாழ
சென்னியரைக்கணபதீச்சரத்திறைஞ்சித்திருத்தொண்டு
முனைநிலைமையில்வழுவாமுறையனபிற்செய்கின்றார்.

(இ-ள) பன்னுபுகழ்ப்பரஞ்சோதியாரும் = (பலராலும்) புகழ்ப்படும் புகழை
புடைய பரஞ்சோதியாரென்னும் இந்நாயனாரும், மன்னவனை விடைகொண்டு தமபதி
யின் வந்தணைந்து = அரசன்பால் அதுமதிபெற்றுக்கொண்டு தமதுநகரத்திலுள் வந்து
சாரந்து, பனிமதிவாழ்சென்னியரை = குளிர்ந்தசந்திரன் குழிகொள்ளும் திருமுடி
யையுடைய சிவபெருமானை, கணபதீச்சரத்திறைஞ்சி = கணபதீச்சரமென்ற ஒரு தலத்தி
ல்வணங்கி, திருத்தொண்டுமுனைநிலைமையின்வழுவாமுறையனபிற்செய்கின்றார் =
அரியதொண்டுகளை முன் அகாடிக் தத்தனமையிற் குறையாதபடி அன்பினால் இயற்ற
கின்றார். — எ-று.

மன்னவனை - வேறறுமைமயக்கம், தம் - அசை இத்தலம் கயமுசாகரனை
அழித்தபின்னாக கணபதி புகுத்தத்தாகவின் கணபதீச்சரம் எனப் பெயாபெற்றது.
இதனைக் காதப்புராணம் கயமுக்கூறப்பதிப்படலத்தாடகாணக, (கக)

வேதகாரணரடியாவேணடியமெய்யப்பணிசெய்யத்
தீதில்குடிப்பிறந்ததிருவெண்காட்டுநகையெனும்
காதனமனைக்கிழத்தியாகருத்தொன்றவருமபெருமை
நீதிமனையறம்புரியுநீர்மையினைநிலைநிற்பார்.

(இ-ள) வேதகாரணரடியாவேணடியம் = வேதத்திற்கு மூலகாரணராகிய
விமலரது அடியவர்களவிரும்பிய, மெய்யப்பணிசெய்ய = உண்மைத்திருத்தொண்டு
களை இயற்றாதுதற்கு தீதில்குடிப்பிறந்ததிருவெண்காட்டுநகையெனும் = தீங்கற்ற
நற்குடியிற்பிறந்த திருவெண்காட்டுநகையெனும் பெயரையுடைய, காதனமனைக்
கிழத்தியாகருத்தொன்ற = காதலதிகரித்த மனைவியாக கருத்தது ஒற்றமைப்படடி
ருத்தலால், அரும்பெருமைநீதிமனையறம்புரியும் = அரியமேனமையோடும் ஒழுக்கம்
அமைத்த இயற்றத்தைநடாததும், நீர்மையினைநிலைநிற்பார் = தனமையிலே தவறு
தவராயினா — எ-று

காதலி கருத்தொவ்வாவழி கணவனை இவற்றத்தை இனிதுநடத்த இயலாமை
யின் கருத்தொன்றால் நடத்தினரென்பார் “காதனமனைக்கிழத்தியாக கருத்தொன்ற
மனையறம்புரிய நீர்மையினைநிலைநிற்பார்” என்றார். ஒன்ற - வினையெச்சத்திரிபு. நீர்
மையினை வேறறுமைமயக்கம், நிலைநிறறல் - சிறிதுமவழுவாமை (கஉ)

நறையித்தழித்திருமுடியாரடியாரைநாடோறு
முறைமையினிறறிருவமுதுமுன்னூட்டிப்பினன்னு
நிறையுடையபெருவிருப்பானியதியாகக்கொள்ளுந்
துறைவழுவாவகையொழுக்கூறுதாயதொழிற்றலைநின்றார்.

(இ-ள) நறையித்தழித்திருமுடியாரடியாரை = தேனப்பொழியும் கொன்றை
மால்கையணிந்த திருமுடியையுடைய சிவபெருமானது திருத்தொண்டுகளை, நாடோ
றுமுறைமையினிறறிருவமுதுமுன்னூட்டி = தீனமும் கிரமமாகத் திருவமுது முன்

னருணபிதது, பின்னுணுநிறையுடையபெருவிருப்பால் = தாம் பின்னருநதம் நிலைமையையுடைய மிக்ககாதலால், நியதியாகக்கொளநூந்துறைவமுலாவகையொழுமும் = நியமமாகக்கொண்ட செய்கைவழுவாது நடக்கும், தூயதொழிறநிலைநீர் = செவ்வியதொழிலிலே நில்பெற்றா. — எ-று.

ஊட்டியுண்ணும் விருப்பாற் கொள்ளுநதுறை என இயையும். (க௬)

தூயதிருவமுதுகனிகனனலறுசுவைககறிநெய்
பாயதயிரபாவினியபண்ணியமுண்ணீரமுத
மேயபடியாலமுதுசெய்விக்கமிசைந்தடியார்
மாயிருளுலம்போற்றவருமிவாபானமனமகிழந்தார்.

(இ-ள்.) தூயதிருவமுதுகனிகனனலறுசுவைககறிநெய் = சுததமாகியதிருவமுது முக்கனி சாககரை அறுசுவையமைந்தகறியமுது நெய், பாயதயிரபாவினியபண்ணியமுண்ணீரமுதம் = உறைந்ததயிர பால் இனியபலகாரம் உண்ணுமியலபையுடைய நீர் (ஆகியஇவற்றை), மேயபடியமுதுசெய்விக்க மிசைந்தடியார் = அவரவா விரும்பியவண்ணம் திருவமுதுசெய்விக்க அடியவாஅருநதி, மாயிருளுலம்போற்றவருமிவாபான்மனமகிழ்தாரா = மிகப்பெரிய உலகமவியக்க அவதரித்த இந்நாயனாபால் உளளம் உவந்தாரா. — எ-று.

மேவல - விரும்பல் ஆல-அசை. (க௭)

சீதமதியரவினுடனசெஞ்சடைமேறசெறிவித்த
நாதனடியாராதமமைநயப்பாட்டுவழிபாட்டான
மேதகையாரவாமுனடிமிகச்சிறியராயடைநதா
ராதவினாற்சிறுத்தொண்டரெனநிகழந்தாரவனியினமேல்.

(இ-ள்.) சீதமதியரவினுடனசெஞ்சடைமேறசெறிவித்தநாதன் = தண்ணிய சக்கிரநீனப பாம்போடு சிவந்தசடைமேற்றங்குவித்த தலைவரது, அடியாராதமமை நயப்பாட்டுவழிபாட்டான = அடியவர்களை உயாததம் வழிபாட்டோடு, மேதகையாரவாமுனடி = சிறப்புடையராகிய அததிருத்தொண்டரெனநிகரே, மிகச்சிறியராயடைநதாராதவினாற்சிறுத்தொண்டரெனநிகழந்தாரவனியினமேல், அவனியின்மேற்சிறுத்தொண்டரெனநிகழந்தாரா = இவ்வலகத்திலே சிறுத்தொண்டரெனநத திருநாமம்பெற்று விளங்கினா. — எ-று.

செறிவித்தலாவது பாம்போடுநிகர்களைப் பகைதீர்த்தாளுதல். நயப்பாடு-நயம் படுதல். வழிபாட்டான எனபுழி ஆலுருபு உடனிகழ்ச்சிக்கணவந்தது. (க௮)

கண்ணுதலார்கணபதீசசரத்தினகடகருத்தமர
வுண்ணிறையனபினிறபணிசெய்தொழுகுவாவமுவினறி
யெண்ணில்பெருஞ்சீரடியாரிடையிடாதமுதுசெய
நண்ணியபெருவகையுடனயநதுறையுநாளின்கண.

(இ-ள்.) கண்ணுதலார்கணபதீசசரத்தின்கண = கண்படைத்த நெறியையுடைய கடவுளது கணபதீசசரமென்னும் ஆயத்திலே; கருத்தமரவுண்ணிறையனபினில் = சித்தம் ஒற்றுமைப்பட உள்ளேசெறிந்த அன்பினால், பணிசெய்தொழுகு

வா=இயைந்ததொண்டகளை இயற்றிவருவாராய், எண்ணிலபெருஞ்சீரடியார்=அளவில்லாத மிக்ககீததியையுடைய அடியவர்கள், இடைவிடாதுவழுவின்றியமுதுசெய்=எப்பொழுதும் தவறுதலின்றித் திருவழுதுகொள்ள, நண்ணியபெருவகையுடையநுறையுள்ளிவகண் = நிலைபெற்ற நிறைமகிழ்ச்சியோடு இன்பமுற்று இருகருங்காலத்தில்—எ-று.

ஒழுக்குவா உறையுநாளினகண் எனஇயையும். (க௬)

நீராருஞ்சடைமுடியாரருளிணைிறைதவதநுப
பேராளரவாதமககுபபெருகுதிருமனையறத்தின
வேராகிவிளங்குதிருவெண்காட்டுநகலகபாற
சீராளதேவரெனுகதிருமைநதரவதரித்தார.

(இ-ள்.) நீராருஞ்சடைமுடியாரருளிணை = கங்கைதங்கிய சடைமுடியையுடைய கடவுளதுகிருபையால், நிறைதவதநுப்பேராளரவாதமககு = நிரம்பியதவதநுப பெருமைபெற்ற அநாயனூருக்கு, பெருகுதிருமனையறத்தினவேராகிவிளங்கு திருவெண்காட்டுநகலகபாற = சிறந்த இல்லறத்திற்கு மூலமாகிவிளங்கும் திருவெண்காட்டுநகலகையினிடத்தே, சீராளதேவரெனுக திருமைநதரவதரித்தார = சீராளதேவரெனுக திருமாமபெற்ற அரிபுத்திரர் அவதரித்தார —எ-று. இவ்விரண்டுங் குணம்.

தவததென்புழி மூன்றனுருபுவிக்காண்புத்தவமெனறது தமமுயிரகருவருநுதுன்பகளைப்பொறுத்தபு பிறவுயிரகளையோமபுல்ல இத்தகையையுடையாகுகன்றி என்யாக்குப் பெருமையானுதலன்றென்பா, “நிறைதவதநுப்பேராளர்” எனறும், அறனென்பப்பட்டது இவ்வாழ்கையையென்பா, “பெருகுதிருமனையறம்” எனறும், இல்லறமென்பது இத்தகையனவெனது எவருமுணர இந்நகலகபாறத்தழைத்தனவென்பா “திருமனையறத்தினவோ” எனறும் கூறினார். (க௭)

அருமையினிற்றன்புதலவாபிறந்தபொழுதலங்கரித்த
பெருமையினிறகிளைகளிப்பபெற்றநகரியமணிபெற்று
வருமகிழ்ச்சிதாயாதயாமனத்தடங்காவலகவளரத
திருமலிரெயயாடலவிழாச செங்காட்டங்குடியெடுபா.

(இ-ள்.) அருமையினிற்றன்புதலவாபிறந்தபொழுது = அருமையாக ஒப்பற்றபுத்திரர் அவதரித்தபொழுது, அலங்கரித்தபெருமையினிலை = அப்புத்திரப்பேறு அச்சந்ததியை அணிகலம்போன்று அலங்கரித்தமேனமையால், கிளைகளிப்ப = சுற்றத்தார்களிக்க; தாதையாபெற்றநகரியமணிபெற்று = தந்தையாரும் பெறுதற்கரியமணிபோலும் புதல்வரைப்பெறுதலால், வருமகிழ்ச்சிமனத்தடங்காவலகவளர = ஒவ்வும உவகையானது உள்ளத்தில் அடங்காதபடி வளரப்பெற, செங்காட்டங்குடி திருமலிரெயயாடல்விழாவெடுப்ப = திருச்செங்காட்டங்குடியிலுள்ளவா சிறப்புமிக்க எண்ணையாடல்விழாவை ஏங்குஞ்செய்விக்க.—எ-று.

புத்திரப்பேறு இவ்வாழ்க்கைக்கு ஒரு அணிகலமென்பதனை “மங்கலமென்ப மனைமாட்சி மறந்த - னன்கல நன்மக்கட்டேறு.” எனனுதிருக்குறளாறுமுணர்க, பெருமானுக்குப் பிரீதியாகுதற்சிறப்புடைமையின “பெற்றாரியமணி” என்றார் பெ

ற்று - வினையெச்சத்திரிபு. நெய்யாடல் - புத்திரோற்சுவகொண்டாடுங்கால் நிக முஞ்செயல். ஆடல் - மூழ்குதல். செங்காட்டங்குடி இடவாகுபெயர். (கஅ)

மங்கலநல்வியமுழக்கமறைமுழக்கமவானஸ்பப
வங்கணர் தஞ்சீரடியாக்களவிற்சநநிதியளித்தது
தங்கண்மரபினிலுரிமைசடங்குதசதினத்தினிலும்
பொங்குபெருமகிழ்ச்சியுடனபுரிசு ஆகாபுண்புணைநதார.

(இ-ள) நலமங்கலவியமுழக்கமறைமுழக்கமவானஸ்பப = அரியமங்கலவாத தியமுழக்கமும் வேதமுழக்கமும் ஆராயத்தையளவிட அங்கணாத்தஞ்சீரடியாக்கு = அருடகண்ணராக்கியஅமரது சிறந்த தடியவாட்டகு அளவிற்குநிதியளித்தது = அளவுகடந்த திரவியங்கொடுத்தது, தங்கணபரபினிலுரிமைச்சடங்கு = தங்களுடையமரபிற்குரிய சடங்குகளை, தசதினத்திலும்பொங்குபெருமகிழ்ச்சியுடனபுரிந்தது = பததுதினத்திலும் பெருசியமகிழ்ச்சியோடுசெய்தது, ஆகாபுண்புணைநதார = இரக்ஷாபந் தனநநிததார என்று இவ்விரணடுங்குளகம். சடங்கு சாதனமமுதலியகிரியை. (கக)

ஆர்வசீதைபெருஞ்சுற்றமகாலாவளித்தவாதாம
பார்பெருகுமகிழ்ச்சியுடனபநவமுறைப்பாராட்டு
சீர்பெருகச்செய்வளாதிருமகணாசீரடியிற்
றாவளாகிண்கணியசையத்தளாநலாபின்பதஞ்சாரந்தார.

(இ-ள.) அளித்தவா = உபயு உவதை)பெற்றஅநநாயனா, ஆர்வசீதைபெருஞ்சுற்றமகால = சாசலசீராயிடெரிபசுற்றத்தகாரை நங்களிப்படைய, பார்பெருகுமகிழ்ச்சியுடன் = உலகத்திலேலலையுடைய உவப்பாடு, பருவமுறைப்பாராட்டுச்சீர்பெருகச்செய்ய = அவ்வப்பருவங்களுடைய அமைந்தசடங்குகளை அரிதியிற்ற, வள திருமணா = தினமும் வரும் 'சாராசீதவ', சீரடியிறறாவளாகிண்கணியசைய = சீரடிக்களில் அருமபுன்புலுக்கிண்கணியசையசொல்க்குமபடி, தளாநலையினடதஞ்சாரந்தார = தளாநலையின்கொண்ட பருவமடைந்தார. - என்று.

அளித்தவா அகமலரச்சீசெய்யமகணா சாரந்தார என இயையும். தாம். அசை. 'ஆர்வசீதைநதசுற்றத்தாரக மரவேணடுவனவளித்தது அவாசீசெய்ய' எனினும் அமையும் உலகிலல்லாத உவபையுற்றனா என்பாரா "பார்பெருகுமகிழ்ச்சி" என்றா பாராட்டுசீராவன - சந்திரிதிடபித்தல அணையிராசனமுதலியவை வளர் - உவமவுருபு. தார்-மாயுமட. (20)

சுருளுமயிராதுதறசுடடிதுணைக்காதினமணிக்குதமபை
மருவுதிருக்கண்டநாண்மாபினிலைமபடைக்கயிற
பொருவிலவரிசசரிசுகளபொன்னலாருணைபுணைசதங்கை
தெருவிலொளிவிளங்கவளாதிருவினையாட்டினிலமாநதார.

(இ-ள.) சுருளுமயிராதுதறசுடடி = சுருளுமயிரோடுகூடிய நெறநியிலணிந்த சுட்டியும், துணைக்காதினமணிக்கு = ம்பை = இருகாதுகளிலும் அணிந்த இரத்தினக்குதமபைகளும், மருவுதிருக்கண்டநாண் = சிறப்பமைந்த கண்டசரமும், மாபினிலைமபடை = மாபிலணிந்த பஞ்சாயுதமும், கையிலபொருவிலவயிரசசரிசுகள் = கரத்திலணிந்த ஒப்பிலலாத வயிரத்தாலமைத்தவளைகளும், பொன்னரைருணை = பொன் லாசிய அரைருணும், புணைசசயகை = அய்வரையிற் புணைந்த சதங்கைகளும், தெ

ருவிலொளிவினங்க = வீதியிலே காந்தியைவீசும்படி, வளர்திருவிளையாட்டினிலமாந்தாரா = மிகக்கிருவிளையாட்டில் விரும்பினா.—எ-று.

குதம்பை = காதினவளர்ச்சிக்கிடுங்கருவி. ஐம்படையாவது - சங்கு சக்கரம்கோதண்டம் தண்டம கட்கம எனனும் பஞ்சாயுதவடிவமாகச்செய்த ஒருஆபரணம் அவை காவற்கடவுளாகிய திருமாலுக்குரியபடையாகலின் அவ்வடிவாக அமைத்தணிதல் தொனதுதொட்டவழக்கு. (உக)

வந்துவளர்மூவாண்டின்மயிரிவினைமங்கலஞ்செய்து
தந்தையாரும்பயந்ததாயாருந்தனிச்சிறுவா
சிறுதைமலாசொற்றெளிவிற்செழுங்கலைகளபயிலத்தம
பந்தமறவந்தவரைபபளளியினிலிருத்தினார்.

(இ-ள்.) பயந்ததாயாருந்தந்தையாரும் = பெற்றெடுத்த அன்னையும்பிதாவும், வந்துவளர்மூவாண்டில் = பூதத்தியாகிய முனராமவயதிலே, மயிரிவினைமங்கலஞ்செய்து = சௌளமாகிய மங்கலக்கிரியையினை இயற்றி, தனிச்சிறுவா சிறுதைமலா = சிறுநதபுத்திரரது சிறுதைமலாதற்கேதுவாகிய, சொற்றெளிவிற செழுங்கலைகளபயில் = தெளிவாகியசொற்களோடு செழித்தகலைகளிப்பழகுமபடி, தம்பந்தமறவந்தவரை = தம்முடையபந்தம் நிவாததியாகும்படி அவதரித்த அபுத்தலவரை, பளளியினிலிருத்தினார் = கலவிகழகத்திலே வைத்தாரா.—எ-று.

சிறுதைமலாசொல்லெனக் காரியத்தைக்காரணமாக உபசரித்தாரா. சிறுதைமலாதல்-அறிவுவிகசித்தல் அபுத்தலவரால் இருவரும் அரனடியடைந்தாராகலின் “பந்தமறவந்தவா” எனாரார். (உஉ)

அநாளிற்சண்பைக்கராண்டகையாரெழுந்தருள
முனராகுவெதிர்கொண்டுகொடுபுகுந்துமுநூல்சேர்
பொனமார்பிறசிறுத்தொண்டாபுகல்காவலனாத
நன்னாமச்சேவடிகள்போற்றிச்சைத்தூலஞ்சிறந்தார்.

(இ-ள்) முநூல்சேர்பொனமார்பிறசிறுத்தொண்டா = உபவீதமணிந்த அழகியமார்பினையுடையசிறுத்தொண்டநாயனாரா, அநாளிற்சண்பைக்கராண்டகையாரெழுந்தருள = அக்காலத்திலே சீர்காழிகுருத்தலைவராகிய ஆளுடையபிள்ளையாரா எழுந்தருள, முனராகுவெதிர்கொண்டுகொடுவந்து = முற்படஎதிர்கொண்டு அழைத்துவந்து, புகல்காவலனாத நன்னாமச்சேவடிகள்போற்றிச்சைத்து = அப்பிள்ளையாருடைய சிறந்த கீர்த்திபெற்ற திருவடிசீனை வழிபட்டு, நலஞ்சிறந்தாரா = புண்ணியத்திறபொலிவுற்றவராயினார் —எ-று.

பொனமுநூலசோமார்பெண்ணும்பொருந்தும். சீர்த்தியாவது-வினைத்தவங்களினும் எளிதிற்சுகிப்பயப்பனவாகலின் எவரானும் புகழப்படுதல். இதனை * “முத்தன வெண்ணகையா மயன மாற்றி முறைவழுவா, தெத்தனை காலநினை தேத்தது மவரினு மெனபணிந்த, பித்தனை யெங்குள பிரான யினைவ தெளிதுசுண்ட, ரத்தனை ஞானசம் பந்தனைப் பாத மடைந்தவாககே.” என்றருளியவாற்றானுமுணாக. (உஉ)

சண்பையார்தம்பெருமானுந்தாங்கரியபெருங்காதற
பண்புடையசிறுத்தொண்டருடன்பயின அமறவவா

மண்பரவுநதிருப்பதிகத்தினிலவை ததுசசிறப்பித்து
நண்பருளியெழுநதருளத்தாமினி துநயப்புறறா.

(இ-ள்.) சண்பையாதமபெருமானும் = ஆளுடையிள்ளையாரும்; தாங்கரிய
பெருங்காதறண்புடைய = அளவிறந்த பெரிய காதறணும் அமைந்த, சிறுத்தொண்ட்
டருடனபயினறு = சிறுத்தொண்டநாயனூரோடும் அளவளாவிவசிக்கது; மண்பரவுநதி
ருப்பதிகத்தினில = உலகத்தா துதிகமும் தமது திருப்பதிகத்திலே, அவரைவைத்து
சசிறப்பித்து = அநாயனூரையமைத்துசசிறப்பித்துப்பாடி, நண்பருளியெழுநதருள
= நட்பையளித்து எழுநதருளும், சாமினி துநயப்புறறா = இப்பேறுபெற்ற இந்
நாயனூ இனிமையாகக் குதுகலித்தா. — ஏ-று.

அடியவாபரதியில் இவாபோலும் ஆராவன்பினா இலரென்பா “தாங்கரிய
பெருங்காதறண்புடைய சிறுத்தொண்டா.” என்றா, இவரைசசிறப்பித்தமை, “பை
நகோட்டு மலாப்புனைப்பறவைகா பயப்பூரச-சங்காட்டுத் தவித்தெனனைத் தவி
ராநோய தநதானை-செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன பணிசெய்ய - வெங்
காட்டு எனலேகதி வினையாடும் பெருமானே.” என்றும் திருச்செங்காட்டங்குடித்
திருப்பதிகத்துட்காண்க. மற்று-அசை. (உச)

இததன்மை சிகழாநிவாதிருத்தொண்டிருநரயிலே
யத்தாதிருவடியிணைகசிறுசென்றணையவவருடைய
மெய்ததனமையனபுநகாதிருத்தருவிடையவாதாரு
சித்தமகிழுவபிரவாயத்திருமலைசிறுநண்கினறா

(இ-ள்.) இத்தன்மை சிகழாநா = இவ்வாறு விளங்குநதாலததில், இவர்திருத்
தொண்டு = இந்நாயனூ திருத்தொண்டானது இருங்கயிலையத்தாதிருவடியிணைகசிறு
சசென்றணைய = பெருமைபெற்ற கயிலையில் சிறுசுருகும் பிராணுடைய இரண்டு திரு
வடிகளின்கீழ்ப் போயனாலும், விடையவா = இப்பவாகனத்தையுடைய அவவிறை
வா, அவருடையமெய்ததன்மையனபு = அநாயனூரது உண்மையிலம்பமைந்த அன்
பென்னும் அமுதை, தகாநதருளுத்தருசசித்தமசிறு = உண்டருளுத்தருத் திருவுளங்
கொண்டருளி, வயிரவராயத்திருமலைசிறுநண்கினறா = வயிரவசங்கமராகி அத
திருமலையினின்றும் வருவாராயினா. — ஏ-று

இவாதொண்டு இறைவாதிருவடிகட்கு உரிமையாக இவ்வளவுகாலஞ்சென்ற
தென்பா, “இத்தன்மை சிகழாநிவாதிருத்தொண்டிருங்கயிலையத்தாதிருவடியி
ணைகசிறுச்சென்றணைய” என்றும், அடிமையவா ஆண்டவாபோல அபேதமாக உப
சரித்துக்கூறுவது ஆண்டுறாவுட்காகலின வயிரவசங்கமரெனனது “வயிரவா”
என்றும், அமலா பறபலதலங்களினும் அருட்டிருமேனிகொண்டு வதிவினும், ஆங்காங்கு
வழிபட்டாரால் அடையப்படுமபதவியாயுள்ள திருக்கயிலையில் நிச்சிரகானுகிரககாத்
தராயசசாநித்தியராய விளங்கலபற்றி ஆண்டுநினை நெழுநதருளினூரென்பா, “திரும
லையினின்றண்கினறா” என்றும் விதந்தனா. தகாதொன்பதற்குணங்க அன்பை அமு
தென்னுமை ஏகதேசவுருவகம். தாம-அசை. மகிழ்வுனனும்பகுதி மகிழ்வுநதென வினை
யெச்சப்பொருளில்வந்தது. அன்றி, மகிழ்வை வயிரவாக்கு விசேடணமாகி, தகாந்
தருளுத்தரு அண்கினறானினும் அமையும். (உரு)

மடலகொண்டமலரிதழிறெடுஞ்சடையைவனாப்பெய்தக்
கடன்மண்டிமுக்கநெழுந்தகாளமேகசசுருள்போற
றொடர்பங்கிசுருண்டிருண்டு தூறிநெறித்தசைசுதுசெறி
யடாதுஞ்சின்கருங்குஞ்சிகொந்தளமாகப்பரபயி.

(இ-ள்.) மடலகொண்டமலரிதழிறெடுஞ்சடையை = இத்தீழ்வாயநத கொ
ன்றைமலாகளைவணரித நெடியசடைகளை, கடன்மணடிமுக்கநெழுந்தகாளமேகச்
சுருள்போல = கருங்கடலிறசெறித்து நீராயருந்தி மேலோங்கிய கருமேகத்தின சுருள
போல; தொடர்பங்கிசுருண்டிருண்டு தூறி = தொடரச்சியுள்ளகேசமாகிசுருண்டு
இருளையுடையதாயக காட்டாறது செறித்தசைசுதுசெறி = நெறிப்பையுங்கொண்டு
அசைவுமவாயநது கறறையாகிய, அடாதுஞ்சின்கருங்குஞ்சிகொந்தளமாக = நெருங்
கிய நிலைபெறுதலையுடைய சரிமயிரின் கொத்துப்போல, வனப்பெய்தப்பரபயி =
அழகுண்டாகவிடுத்து — எ-று.

நெடுஞ்சடையைக் காளமேகசசுருளபோறசெறிநத கருங்குஞ்சிக்கொந்தள
மாக வனப்பெய்தப்பரபயி எனஇயையும். காளமேகசசுருளபோல தொடர்பங்கியா
ய்ச சுருளலாவது குறுகியமயிர ஓர் அடுக்கும நெடுகியமயிர ஓர் அடுக்கும அதனின
டிமயிர மறறோடுக்குமாக இவ்வனம் அடுக்கக்கொகசசுருளுதல. துஞ்சல அவ்வவ்
வடுக்குகளின் நிலைபெறு பிறசெய்யுளில துஞ்சின் னுனியென வருத்தலுங்காணக.
ஆயென்பது சொல்லெசசம். செறி அடா எனபன வினைத்தொகைகள். குஞ்சியென
புழி ஆறனுருபுவிளிக. ஆக உவமவுருபு. சடையை அங்கனமே பரப்பாது சுருங்
குஞ்சிக கொந்தளமாகப்பரபயி னொரென்பது கருத்த (உ-க)

அஞ்சனமஞ்சனஞ்செய்ததனையவணிகளாபுமபை
மஞ்சினிடையிடையெழுந்தவானமீன்பரப்பெனப்ப
புஞ்சநிரைவண்டு தேனசுருபுபுடைபடாந்தாடபத
துஞ்சினுனித்தனிப்பரப்புத்துமபைநறுமலாதோன்ற.

(இ-ள்) அஞ்சனமஞ்சனஞ்செய்ததனைய = மைககுழம்பையூட்டியதையொ
த்த, அணிகளாபுமபைமஞ்சின = அடுக்கமைந்த சுருண்டமயிராகிய மேகத்தினது,
இடையிடையெழுந்தவானமீன்பரப்பென = இடையிடையேதோன்றிய நட்சத்தி
ரங்களின் பரப்பைப்போல, புஞ்சநிரைவண்டு தேனசுரும்பு = திரட்சியாக வரிசைப்
பட்ட சுருவண்டும தேன்வண்டும பொறிவண்டும், புடைபடாந்தாடப = பக்கங்
களிறகும்பது ஒலிகுமுபடி, துஞ்சினதுனி = நிலைபெறுதலாகிய ஒவ்வொருகுசுளின்
துனியிலும், தனிப்பரப்புத்துமபைநறுமலாதோன்ற = தனித்தனியாகப்பரப்பிய வா
சனைத்தங்கிய துமபைமலாவிளங்க. — எ-று.

வானமீன்பரப்பென்னத துமபைமலாதோன்ற எனஇயையும். மேகசசுருள
போலுதலின் பம்பையை மேகமெனறா. பம்பை - சுருண்டமயிர. புஞ்சம-திரட்சி.
மயிரகளின் ஒவ்வொருகுசுளின் துனியும் சுருண்டிருந்ததலால் தனித்தனிக்குட்டிய
தும்பைமலா சரியாதுநிற்பபற்றி மஞ்சினிடையிடையெழுந்த வானமீன்பரப்பை
ஒப்பாக்கினொரெனக. (உ-எ)

அருகுதிருமுடிசசெருகுமந்தியிளம்பிறைதனைப்ப
பெருகுசிறுமதியாக்கிப்பெயாத் துஞ்சாததியெதென

விரிசுடாசெமபவளவொளிவெயில்விரிக்குமவிளங்குசுடாத
நிருநுதனமேறநீருநீறுததனிப்பொட்டுத்திகழநிலங்க.

(இ-ள்.) திருமுடியருகுசெருகுமநதியளம்பிறைதனை = திருமுடியின் அரு
கே செருகிய அநதிக்காலததிலுதிததறகுரிய இளஞ்சூதிரனை, பெருகுசிற்றுமதியாக
கிப்பெயாத்தஞ்சாதததியதனை = பெருகியசிறியசநதிரனாகிப் பின்னரும் (நெறநி
யிலே) தரிதததுபோல, விரிசுடாசெமபவளவொளிவெயிலிக்கும் = விரிந்த கா
ந்துபெற்ற செம்பவளத்தினொளிபோலக் கிரணங்களைப்பரபுகின்ற, விளங்குசுடாத
திருநுதனமேல = பிரகாசமபெற்ற சூரியனைநிகாடி, திருநெறியினமீது, திருநீற
றுததனிப்பொட்டுத்திகழநிலங்க = திருநீறமுள்ளித தனிததபொட்டானது ஒளி
பெறுறுவிளங்க -எ-று.

சாதசியநெனைத திருநீறுபொட்டுநீர் செழ்திலங்க என இயையும் பிறை
மைப் பெருகிய சிறமகியாகக்கலாவது - பூரணசூதிரனைப்பொலும் வட்டவடிவத்தோடு
சிறுமையாகக். இதனைத் திருநீறுததனிப்பொட்டுக்கு உலவிததது உபூதவடிவமை.
ஒளியெனபுழி உவமவருபு விரிக்க (௨)

வெவவருக்கனமண்டலமுமவிளங்குநிறண்டலமு
மவவனறசெயமண்டலமுமுடனணைந்ததெனவழகை
வவவுதிருக்காநினமணிகுநுழாசங்குவலாநததனுட
செவவாநதமலசெறிநததிருத்தொடுபுடைசிறக்க

(இ-ள்) வெவவருக்கன மண்டலமும் = உப்பமிக்க சூரியமண்டலமும், விளங்
குமதிமண்டலமும் = பிரகாசமபெற்ற சூதிரமண்டலமும், அவவனறசெயமண்டல
மும் = அந்த அக்கனிமண்டலமும், உடனணைந்ததென = ஒருங்குஉடியதுபோல,
அழகைவவவுதிருக்காநில = அழகைத் தனையமாகுநீருசெவிமீலே மணிக்
குக்குழவளைத்து = அழகிட சங்கக்குழையணிந்து அந்நடவெவவரததமலசெறி
ததிருத்தொடுபுடைசிறக்க = அந்நுள்ளி செவவரததம்பூவாலணிந்த திருத்தொடு
இருபக்கத்தும் சிறுதுபிரகாசிக்க -எ-று.

அருக்கமண்டலமுதலியமுனபையும் முறையே திருக்காதுக்கும் சங்கக்குழைக்
கும் திருத்தொடுக்கும் உவமையாங்கிப்பம். மலரென்புழி முனநனுருபுவிக்க.

களங்கொளவிட மலரத்தநுளக்கடலமுதகுமிநிநீரைத
துளங்கொளிவெண்டிரட்டுகோவைத தாயவடமணிந்ததென
வுளங்கொளபவாகலாநதது லுமுயிநுமுருக. பெருக
விளங்குதிருக்கநுமுதிநிலைவெண்பளிங்கினவடநுக்கமு.

(இ-ள்) களங்கொளவிடமறைந்தருள்திருக்கநுமுதிநிறகொண்டருளிய நரு
சததை மறைத்தறபொருட்டு கடலமுதகுமிழி = திருப்பாறகடலிலுதித்த அமிாத
மயமாகிய குமிழிக்குள்ளும், நிரைத்தளங்கொளிவெண்டிரட்டுகோவைத தாயவட
மணிந்ததென = வரிசையாகவிளங்கும் ஒளிவாயந்த வெள்ளிய திரண்டகோவையா
கிய சுததவடத்தைசுட்டியதுபோல உளங்கொளபவருடலுமுயிருங்கரைந்துருக =
உள்ளேசிறிப்பவரது உடலுமுயிரும் இளகியிருமுப்படி, பெருகவிளங்குதிருக்கமுதநி
னிலை = மிகவும் விளங்குகின்ற திருக்கமுத்தினிடையே, வெண்பளிங்கினவட
திகழ = வெள்ளிய பளிங்குமலை விளங்க. -எ-று.

அமுதகருமிழிநிகைகோவைவடமணிநததென வெணபளிங்கினவடநதிகழ
எனஇயையும். விடததை இலதாக்குதல அமுதத்திறிகேயுளதாக்கின “களங்கொள
விடமறைத்தருளக்கடலமுதகருமிழிநிகைகோவைவடமணிநததென” எனமும், தே
வர்முதலியோர் சிதைவுறுமபடி சீறிவந்த ஆலகாலவிடததைப் பெருமான அருத்திய
வழி இததிருக்களம் அதனைத்தானேற்றுயாவரையும்உயவித்ததாக்கின அக்கருணைத்
திறுதைச்சரித்தியபாக்கு ஆராமையால் ஊனும் உயிரும் உருகுதலபற்றி “உளங்கொ
ள்பவாககாந்தகலமுயிருமுருகப்பெருகவிளங்குதிருக்கமுதது” என்றும் விதநதனா.
இத்தகைமைநோக்கியே திருநீலகண்டநாயனூர் இக்கண்டத்தில அன்புயைத்தமையு
முணர்க. அன்றி, உடலமுயிருமுருகமபடி மிகஅமுதபெறறுவிளங்கும் கண்டமென்
னலும் ஒன்று. அமுதக்குமிழிவடமணிநததென என்றது அபூதவுவமை. (௩௦)

செம்பரிதிகடலளித்தசெக்கரொளியினையநதி
பம்புயிருள்செறிபொழுதுபடர்ந்தணைந்துசூழவதெனத்
தம்பழையகரியுரிவைகொண்டுசமைத்ததுசாதது
மம்பவளத்திருமேனி ககருசுகத்தினணிவிளங்க.

(இ-ள்) செம்பரிதிகடலளித்தசெக்கரொளியினைய = சிவந்தசூரியன கடலைச்
சேர்ந்து அன்ற செவ்வானஒளிடை, அநதிபம்புயிருள்செறிபொழுது = அநதிரகாலத
தில அதிகரிக்கும் இருளடர்ந்தஇரவானது படர்ந்தணைந்துசூழ்வதென = விரிந்து
நெருங்கிச் சூழ்தலபோல, அம்பவளத்திருமேனி = அழகியபவளம்போலும் திருமேனி
யிலே, தம்பழையகரியுரிவைகொண்டு = தமச்சுப்பழமையாயுள்ள யானைத்தோலைக்
கொண்டு, சமைத்ததுசாததுங்கருசுகத்தினணிவிளங்க = சமைத்ததாகத்தரித்த சட
டையினழகுயிரகாசிக்க — ஏ-று.

சிவந்தசூரியன மேறகடலிறிகேருங்காற்றேனறவின் “செம்பரிதிகடலளித்த
செக்கர்” என்றும், எவாக்கும் இக்ககண்டபுரிந்த கயமுக்காரனை உரித்துப்போதத்
தோலையே இப்பொழுதும் சடடையாக்கினராசலின், “தம்பழையகரியுரிவைகொ
ண்டுசமைத்ததுசாததுங்கருசுகம் என்றும் சாற்றினாரெனக் செக்கரொளி திருமே
னிக்கும் இரவு சடடைக்கும் உவமித்தவாறு. (௩௧)

மிக்கெழுமனடாகளபுதிருமேனிவினைநததென
வக்குமணியாறசன்னவீரமுமாரமுமவடமுங்
கைக்கணிகொளவளைச்சரியும்வைக்கடிசூத்திரச்சரியுந்
தக்கதிருக்காறசரியுஞ்சாததியவொண்கடாதயங்க.

(இ-ள்) அன்பாகணமிகெழுமனபு = அடியவாக்களித்ததே ஒங்கியெழுக்கிற
அன்பானது, திருமேனிவினைநததென = அண்ணலாதிருமேனியிலே உருவமைந்து
விளங்குறபோல, அகருமணியாறசாததியசன்னவீரமும = எலும்புமணியாலமைத
துச்சாததிய வெற்றிமாலையும், ஆரமும்வடமுங்ககைக்கணிகொளவளைச்சரியும் = ஆரங்
களும் கோவைகளும் கைக்கருஆபரணமாகிய கங்கணங்களும், அரைக்கடிசூத்திரச்சரி
யும் = அரையின் அணிபாடுப கடிசூத்திரமணிகளும், தக்கதிருக்காறச்சரியும் = தகுதி
பெற்ற திருவடிகளின் அணிகளும், ஒண் சடாதயங்க = அழகிய சடாவிட்டு விளங்க.
எ - று.

அடியவர்பால்வினையும் அன்பெல்லாம் பெருமானையடைதற்கே உரியவாக
லானும், அன்பை வெண்ணிறத்ததாகக்கூறுதல் ஆன்றோவழக்காகலானும், அக்கு

மணியாற்சமைததுச்சாத்திய இவ்வாபரணமனைததையும்அனபின்வினைவென உருவ கித்தார. கைச்சரி கடிசரி காற்சரி என அவ்வவ்வணிகளுக்கும் பெயாபோந்தமை ஆங்காங்குச் சரிததலுடைமையிற்போலும். கடி-அரை. (௩௨)

பொருவிற்றிருத்தொண்டர்க்குப்புவிமேலவநதருளபுரியும்
பெருகருளினற்றங்கண்டுபிரானருளேபேணுயீர்
வருமன்பின்வழிநிற்பீரொனமறைபூண்டறைவனபோற
நிருவடிமேற்றிருச்சிலம்புதிசைமுழுதுஞ்செலவொளிப்ப.

(இ-ள்) பொருவிற்றிருத்தொண்டர்க்குப்புவிமேலவநதருளபுரியும் = நிகரற்ற அடியவாகக்குப் பூமியிலெழுந்தருளி அநுககிரகிகும, பெருகருளினற்றங்கண்டு = மிக்ககிருபையின் மேனமையைநோக்கி, பிரானருளேபேணுயீர் = பெருமானருளே யே பெரிதமவிரும்பிய உலகீர், வருமன்பின்வழிநிற்பீரென = வளரானின்ற அன் பின்வழியேவதிமக்கடவீரென்ற, மறைபூண்டறைவனபோல = வேதம் நியதிக்கொ ண்டு ஒலிப்பனபோல, நிருவடிமேற்றிருச்சிலம்புதிசைமுழுதுஞ்செலவொளிப்ப = நிருவடியிலணிந்த நிருச்சிலம்புகள் திருமுழுதும் ஒலிப்பரம்புமபடி முழங்க —எ-று.

அன்பாகருள்புரியுநிறங்கண்டு அருளேவிரும்புகீர் அன்பின்வழிநிற்பீரென் றது, அன்பின்வழிநின்றதொண்டர்க்கு அருளபுரியச்செல்லுதலால் நீயிரும் அருள பெறுதற்கு இதுவே தருணமாதலின் அவ்வன்பின்வழிநிற்பீர் எனலுங்கருத்தது.

பூண்டு என்பதற்குத் திருச்சிலம்பாகப் பூண்ப்பட்டு என்னலுமொன்று. (௩௩)

அயன்கபாலநதரித்தவிடத்திருக்கையாலணைத்த
வயங்கொளிமூவிலைச்சூலமணித்திருத்தேநாணமிசைப்பொலியத்த
தயங்குசுடாவலத்திருக்கைத்தமருக்கத்தினொலிதழைப்ப
பயனறவத்தார்பெறுமபுவிபுமபாததாமரைசூட.

(இ-ள்) அயன்கபாலநதரித்தவிடத்திருக்கையாலணைத்த = பிரமதேவரது கபால தசையேநதிய இடதுதிருக்கரத்தாலணைத்த; வயங்கொளிமூவிலைச்சூலமணி = துலங்கு வ காந்திபெற்ற முத்தலிசைச்சூலமானது, மணித்திருத்தேநாணமிசைப்பொலியம் = அழகிய அவ்விடப்பாகத்திருத்தேநாணமீது விளங்க, தயங்குசுடாவலத்திருக்கைத்தமரு கத்தினொலிதழைப்பம் = மலிந்த ஒளியையுடைய வலதுதிருக்கரத்திலேநதிய உடுக்கையின் ஒலிப்பவ, தவத்தார்பயன்பெறுமபுவிபும் பாததாமரைசூட = தவத்தால் பெருமான திருவடிகளைத் தாங்கப்பெற்ற பூமியும் அததிருவடிகளைத்தாங்க —எ-று.

திருவடிகளைத் தாங்கப்பெறுதலின் மிக்க தவப்பேறினமையின் அதனைத் தவப்பயனென்றார். (௩௪)

அருள்பொழியுந் திருமுக்கத்தினணிமுறுவனிலவெறிப்ப
மருள்பொழிமும்மலஞ்சிதைக்கமவடிச்சூலமவெயிலிலிப்ப
பொருள்பொழியும்பெருகன்புநழைக்கேநாங்கிப்புவிதேரத்த
தெருளபொழிவண்டமிழநாட்டுச்செய்காட்டங்குடிசோந்தார.

(இ-ள்) அருள்பொழியுந் திருமுக்கத்தினணிமுறுவனிலவெறிப்ப = திருவரு ணைச்சொரியுந் திருமுக்கத்திலே அழகியபுனமுறுவல சுகதிரிகையைப்பரப்ப; மருள் பொழிமும்மலஞ்சிதைக்கமவடிச்சூலமவெயிலெறிப்ப = விபரீதத்தைவினைக்கும் மும்

மலங்களை முற்றஅழிகும் வடித்தசூலம் காந்தியைவீச, பொருளபொழியும்பெரு கன்புதழைத்தோங்கிப்புவியேதத = (கண்டமாததிரத்தே) உண்மையாகவியும் மிசகஅன்பு விருத்தியாகி உலகிலுள்ளோராததிக்க, தெருளபொழிவண்டமிழநாட்டுச் செங்காட்டங்குடிசோநதா=யாவாசகும் தெளிவைவலகும் செநதமிழ்நாட்டிலுள்ள திருச்செங்காட்டங்குடியைச் சோநதாா —எ-று.

விபரீதமாவது-பொருளல்லவற்றைப் பொருளெனத்துணிதல முமமலங்க ளைச்சிதைத்தற்கே முததலைபடைத்தென்பாரா "முமமலஞ்சிதைகருமவடிசசூலம்" எனறும், ஒத்தற்கெளிப்புகியும் உணாதற்கரிதாசியும்விளங்கி வேதாமப பொருளக ளைத் தெளளித்திழப்ப்படுததுவதென்பாரா, "தெருளபொழிவண்டமிழ்" எனறும் கூறினா பொருள்-உண்மை (௩௩)

தண்டாததொருவேட்கை கப்பசியுடையார்கமைப்போலக் கண்டாசைசிறுத்தொண்டாமனைவினவிக்கடி தனைநது தொண்டானாககெநநாளுஞ்சோறளிககுர திருத்தொண்டா = அடியவாகருசகு ஃப்பொழுதும் அமுதளிககும் திருத்தொண்டாசிய, வண்டாபூநதாரா = வண் டிகள்மொயககும் மலாமலைமணநதநாயனா, இம்மனைசகுளாரோவெனன=இரு தகச்சிருத்திலே இருக்கின்றோராவென்றுகேடக.—எ-று.

(இ-ள்.) தண்டாததொருவேட்கை = நீகமில்லாததொரு நிகரற்றவிருபப மிக்க, பசியுடையாரதமைப்போல=பசியைக்கொண்டவாபோல, கண்டாசைசிறுத்த தொண்டா மனைவினவி = எளிப்பாட்டொகையெல்லாம சிறுத்தொண்டரது திருமனை யாண்டுகெதன் வினாவிககொண்டு, கடிதனைநது = விரைந்துபோந்து, தொண்டானாக கெநநாளுஞ்சோறளிககுர திருத்தொண்டா = அடியவாகருசகு ஃப்பொழுதும் அமுதளிககும் திருத்தொண்டாசிய, வண்டாபூநதாரா = வண் டிகள்மொயககும் மலாமலைமணநதநாயனா, இம்மனைசகுளாரோவெனன=இரு தகச்சிருத்திலே இருக்கின்றோராவென்றுகேடக.—எ-று.

தண்டாமை நீங்காமை ஒரு அசையுமாம். மனைககு வேறறுமைமயககம் தொண்டா இம்மனைககுரியவரோவெனினும் அமையும். (௩௪)

வந்தனைநதுவினவுவாராதவரையெனறு சந்தனமாநதையலா முனவந்துதாளவணங்கி யந்தமில்சீரடியாராததேடியவாபுறத்தனைநது ரொநமையாளுடையவரையகத துள்ளொழுகருநடுமென.

(இ-ள்.) வந்தனைநதுவினவுவாராதவரையெனறு = ாண்டடைநதுகேட்ட வா பெரியவரையெனறு, சந்தனதைதயலா முனவந்துதாளவணங்கி=சந்தனநங்கை யார எதிராகது திருவடிகளிற்றமுது, எந்தமையாளுடையவரே = எங்கனையடிமை யாகக்கொண்டவிறைவரே, அந்தமில்சீரடியாராததேடியவாபுறத்தடைநதாா=அள வுபடாததீரத்தியையுடைய அடியவாக்களைத்தேடிக்கொண்டு அவா வெளியேசென றாரா, அகத்தனெழுந்தருளுமென = லீட்டினுள்ளே தேவரீர் எழுந்தருளுமெனறு வேண்ட.—எ-று.

ஏ-தேற்றம். ஆம் இரண்டும் அசைகள். (௩௫)

மடவரலைமுகனோக்கிமாதாராதாமிருந்த விடவகையிற்றனிப்புக்குதோமென்றருளவதுகேட்டு

விடவகல்வார்போலிருந்தாரெனவெருவிவினாநதுமனைக்
கடனுடையதிருவெண்காட்டமமைகடைததிலையெய்தி.

(இ-ள) மடவரலெழுகநோக்கி = இளமபருவத்தளாகிய சந்தனநங்கையை முகம்பார்த்து, மாதாராரிருந்தவிடவகையிறநனிப்புகுடோமென்றருள=மங்கையாக ளிருசுகும பலவகைப்பட்ட இடங்களில் தனியே வரமாட்டேமென்றுரைத்தருள; மனைக்கடனுடையதிருவெண்காட்டமமை=இல்லத்திற்குரியசெயலையற்றிகொண்டிருந்த திருவெண்காட்டமமையா, அதுகட்டு = அவ்வாததையை (உள்ளிருந்து) கேட்டு, விடவகல்வார்போலிருந்தாரெனவெருவி = அசுன்று செல்வார்போலிருக்கின்றாரென்று அச்சமுற்றது, வினாநதுகடைத்தலையெய்தி=அதிவினாவாகக் கடைவாயிலையடைந்து.—எ-று.

மடவரல - இளமபருவப்பெண தாம-அசை விட்டென்பது விடவெனது திரிந்தது இருந்தான்பது காலமயகரம். வினாவுபற்றி இறந்தகாலத்தாறகூறின ரெனினும் பொருந்தும். (ருஅ)

அம்பலவரடியாராயமுதுசெயவியப்பாற் றதைக்
கெம்பெருமனையாவையுங்கணடிவாழ்த்திப்போனா
வம்பெனநீரெழுந்தருளிவருந்திருவேடங்கண்டாற
மம்பெரியபேறென்றேமிகமகிழ்வரினித்தாழார்.

(இ-ள) எம்பெருமான = எங்கடருந்தலைவரே, அம்பலவரடியாராயமுது செயவியப்பா = அம்பலத்தின்கண்ணேநடக்கும் பெருமானது அடியவரை (நியமமாக) அமுதுசெயவியப்பா, இறைத்தகியாவையுங்கணடிவாழ்த்திப்போனா = இன்றைக்கு எவளையும் பார்த்திலராயத் தேடிச்சென்றா, வம்பெனநீரெழுந்தருளிவருந்திருவேடங்கண்டால் = புதிதாக எழுந்தருளிவரும் தேவரீருடைய திருவேடத்தை நோக்கினால், தம்பெரியபேறென்றமிகமகிழ்வா = தம்முடைய மிக்கதவப்பேறென்று சால்வுப்பா, இனித்தாழார் = இனித்தாமதியார் —எ-று.

எளிமரையும் என்பா “யாவையும்” என்றும், அத்தகையர் கிடைப்பினும் அமையுமெனத்தேடிச்சென்றவா இதுகாறுங்காணப்பெற்றது உமது அறபுத்திருவேடத்தைக்காணின தமதுதவப்பயனெனச சாலமகிழ்வரென்பா “திருவேடங்கண்டாறமம்பெரியபேறென்றே மிகமகிழ்வா” என்றும், தேவரீரவந்தமை பிறரால் முன்னரே அறிந்திருப்பவரென்பா “இனித்தாழார்” என்றும் கூறினாரென்க. வம்பு-புதுமை. நீர் என்பது தம்மெனத்திரியாதுநின்றது ஏகாரம்-தேற்றம். தாழார்மை - தாமதியார்மை. (ருஆ)

இப்பொழுதேவந்தணைவொழுந்தருளியிருமென்ன
வொப்பினமனையறம்புரப்பிருத்தரப்பதியுள்ளோரு
செப்பருளுசாச்சிறுத்தொண்டாதமைக்காணச்சோந்தனமயா
மெப்பரிசுமவரொழியவியுக்கிரோமென்றருளி.

(இ-ள்.) இப்பொழுதே வந்தணைவ ரெழுந்தருளியிருமென்ன = இக்கணமே வந்துவிடுவா எழுந்தருளியிருமென்று வேண்ட, ஒப்பின மனையறம் புரப்பீர்=இணையற்ற இல்லறத்தை நடாத்தும் நங்கையே, யாம் உத்தரப்பதியுள்ளோம்=யாம் வடதேயத்திலுள்ளோம், செப்பருளுசா சிறுத்தொண்டாதமைக்காணச்சோந்தனம்=

துவலுதற்கரிய சீர்த்தியையுடைய சிறுத்தொண்டனா நோகருதற்கே வந்தனம், இங் கவரொழிய வெப்பரிசமிரோமெனறருளி=இங்கே அவரில்லாதிருக்க (யாம) உமது எவகைப் பிரயத்தனத்தானும் இருக்கமாட்டேம எனறருளிச்செய்து.—எ-று.

எகாரம் - தேறறம். உத்தராபதி - வடக்கினகண்ணுள்ளது. உத்தராபதம் - வடக்கு, காணவே எனனும் தேறறேகாரம் விகாரத்தாற்றொக்கது. பரிசென்புழி மூன்றனுருபுவிர்க்க. உமமை - உயாவு சிறப்பு. (சு0)

கண்ணுதலிற்காட்டாதாரகணபதீச்சரத்தினகண்
வண்ணமலராததியினகீழிருக்கின்றோமறறவாதா
நண்ணினாமிருந்தபரிசுலாபப்பினொன்றருளி
யண்ணலாதிருவாததியிணைந்தருளியமாந்திருந்தாரா.

(இ-ள்.) கண்ணுதலிற்காட்டாதாரா = நேத்திரத்தை நெற்றியிலே தோற்ற மல் மறைத்துவந்தநிலலா, கணபதீச்சரத்தின்கண் = (யாம) கணபதீச்சரமெனனும் ஆலயத்திலே, வண்ணமலராததியினகீழிருக்கின்றோம = செவ்விய மலாகையுடைய திருவாததிமரத்தினகீழே வசிக்கின்றோம, அவா நண்ணினாமிருந்தபரிசுரைப்பினொன்றருளி=அச்சிறுத்தொண்டனா வந்தால் நாமிருக்கின்றமையை அறிவிப்பினொன்று அருளிச்செய்து, அண்ணலா திருவாததியிணைந்தருளியமாந்திருந்தாரா = அப்பெருமான் திருவாததியையடைந்தருளி வீற்றிருந்தாரா.—எ-று.

மற்று - தாம் - அசைகள். இருக்கின்ற பரிசென்பதனை விரைவுபற்றி இறந்தகாலத்தாற் கூறினார். (சுக)

வேறு

நீராசடையானடியானாரேடியெங்குகாணாது
சீரார்தவத்துசுகிறுத்தொண்டாமீண்டுஞ்செலவமனையெய்தி
யாராவினபமனைவியாக்கியமபியழிவெய்திடவவரும்
பாராதிரகருதிருவேடத்தொருவாவந்தபடிபகாந்தாரா.

(இ-ள்.) சீரார்தவத்துசுகிறுத்தொண்டா = சிறப்புமிக்க தவதையுடைய சிறுத்தொண்டநாயனா, நீராசடையானடியானா = கங்கைதங்கிய சடையையுடைய கடவுளின் திருத்தொண்டனா, எங்குநேடிககாணாது = எங்குநேடிககாணாமையால், மீண்டுஞ் செலவமனையெய்தி = மீட்டும செலவநிரமயிய தமது வீட்டையடைந்து, ஆராவினபமனைவியாக்கியமபியழிவெய்திட = அளவுபடாத மகிழ்ச்சியிலே மூழ்கியுள்ள தேவியாக்கு அறிவித்ததுவருந்த, அவரும் = அததேவியாரும், பாராதிரகரு திருவேடத்தொருவா வந்தபடி பகாந்தாரா = உலகத்தவொல்லாம் விருமடிம திருவேடப்பொலியையுடைய அடியவரொருவாவந்த தன்மையை அறைந்தாரா.—எ-று.

ஆராவினபமாவது - அமலரைத்தரிசிக்கப்பெற்றதால் அடைந்த பேருவகை. அழிவெய்தல் - மிக்க துயருறல். பாரா - ஆகுபெயர். (சு2)

அடியேனுய்தேனெங்குறறருளாயா யென்னவவாமொழிவார
வடிசேர்சூலகபாலததாவடதேசத்தோமென்றாவண
டுடிசோகரத்துப்பயிரவ்யாஞ்சொல்லவிங்குமிராதேபோயக
கடிசேர்திருவாததியினிழறகீழிருந்தாராகணபதீச்சரத்து.

(இ-எ) அடியேனுயநதேன = அடியேன உய்ந்தவனாயினேன், எங்குமுற ரூராயாயென்ன வவாமொழிவா = அவா எங்கேவதிந்தனா அறைவாயென்றுகேட்க மனைவியாகுறவா, கீழ்சோகுல கபாலத்தா = கூமைபெற்ற குலத்தோடு கபால ததையமுடையவராய, வனகீழ்சோகரத்தபயிரவா = வளமையமைந்த உடுக்கை சோந்த சுரத்தையமுடைய வயிரவசங்கமா, வடதேசத்தோமெனரா = வடதேசத்தி லுள்ளேமெனறுகூறினா, யாம சொல்லவும் இங்கு இராதுபோய = யாம் வருந்தி வேண்டவும் இங்கேயிராமறசென்று, கணபதீச்சரத்தக கழ்சோதிருவாததியினிழ நகீழிருந்தா = கணபதீச்சரத்திலே வாசனைமிகக திருவாததியினிழ வதிந தாா.—எ-று.

உயிர உடலொடுவாழினும் விரதம் முட்டியவழி வாழ்க்கைப்பயனெய்தாமை யின இறந்ததோடொகரு, இப்பொழுது விரதமுடாமையின் அதற்கைமைவாய ந்திலெனப்பா, “உயந்தேன” என்றொனக சொல்லவிங்குமென்பது சொல்லவும் இங்கு என உமமை பிரித்தக கூட்டப்பட்டது ஏ - அசுசு (சா)

என்றுமனைவியாரியமபவெழுந்தவிருப்பாலவினாநதெய்திச சென்றுகளைநிறுப்பாதமபணி ந்தினராசிறுதொண்டா நின்றதொண்டாதமபிநாசுகீரோபெரியசிறுதந்தாண்ட ரென்றுநிர்வாபமலாநதருளவிறைவாதமபிநதொழுதுரைப்பா.

(இ-எ) என்றுமனைவியாரியமபச சிறுதொண்டா = என்று மனைவியா இசைக்க (அனகேட்ட) சிறுதொண்டாயனா எழுந்தவிருப்பால வினாநதெய்திச் சென்று கண்டு=அதிகரித்த காடலால் வினாயாப்போநது அணுகித் தரிசித்து, திரு ப்பாத்மபணிநது நன்னரா = திருவடிகளிற் சேவித்தநின்றா, நின்றதொண்டாதமை நோக்கி=அவ்வமநின்ற தொண்டரைப்பாத்தது, நீரோ பெரிய சிறுதொண்டொ ன்று திருவாடமலாநதருள = நாதானே சிறந்த ிறுவகாண்டொன்று திருவாய்மலர் நதுகேட்டருள, இறைவாடிமமைதொழுதுரைப்பா = அப்பெருமானே வணங்கி அறைவா.—எ-று. (சச)

பூதியணிகாதனத்தவாமுன்போற்றப்போதேனாயிடினு நாத்தனடியார்கருணையினு லருளிசெய்வாநானென்று கோதிலன்பாதமையமுதுசெயவிப்பாதகுக்குலப்பதிற்ற காதலாலே பீதடியமுனகாணென்றவத்தானுமைக்ககண்டேன்.

(இ-எ.) பூதியணிகாதனத்தவாமுன் = அணிப்பபடும விபூதியையே முத்தி சாதனமாக்ககொண்டென அடியவாக்கமுன்பு, போற்றப்போதேனாயிடினும்=வண றகுதற்கும் தகுதியற்றவனாயிருப்பினும், நாத்தனடியாா கருணையினால்=சிவனடியாா கள் எனபால் யைத்த திருவருளால், நானென்று அருளிசெய்வா=சிறுதொண் டனென்பவன யானேயெனறுகூறவா, கோதிலன்பாதமையமுதுசெயவிப்பதற் கு=சிறுந்த அடியவரைத் திருவமுதுசெய்வித்தற்கு, குலப்பதியற் காதலாலே தேடி யும் = மேன்மைபெற்ற இந்நகரமுற்றும் விருப்பத்தோடுநாடியும், முனகானென் = முன்னே காணப்பெற்றிலை; தவத்தானுமைக்கண்டேன் = முந்திய தவப்பயனால் தேவரிதை தரிசிக்கப்பெற்றேன் —எ-று.

சாதனங்களுள்ளே நீறுமுந்தியதாகலின் “பூதியணிகாதனத்தவா” என்றா. சாதனம் என்பது உருத்திரரக்கமெனவுங் கூறுவா. போதல் - தகுதியாதல். கோதின

மை - சிறப்புடைமை. குலம் - சாதிசூனமாம். தவமுடையாக்கனறி ஏனையோர்க்கு துமதுதரிசனம் அரிதென்பா "தவத்தானுமைககண்டேன" எனருவொனக (சரு)

அடியேனமனையிலெழுந்தருளியமுதுசெய்யவேண்டுமென
 டெடியோனறியாவடியாதாநிகமுந்தவத்தீருமைககாணும
 படியால்வந்தோமுததராபதியோமெமமைப்பரிந்தூட்ட
 முடியாதுமககுசசெயயகையரிநொண்ணுதெனறுமொழிந்தருள.

(இ-ள.) அடியேனமனையிலெழுந்தருளியமுதுசெய்யவேண்டுமென = சிறி
 யேனது கிருகத்திலே எழுந்தருளித் திருவமுதுசெய்யவேண்டுமென்ப பிராத்திக்க,
 நெடியோனறியாவடியா = அச்சுதமூர்த்தியா லும் அறிப்பபடாத அமலா (நாயனா
 ரைநோககி), நிகமுந்தவத்தீருமைககாணுயபடி வாடோம = வீனககுசினற தவ
 த்தையுடைய தொண்டரோ! உமமைக காணவே வந்தோம, உததராபதியோம = உத
 தரதேசத்தினுள்ளோம, எமமைப்பரிந்தூட்ட வுமககு முடியாது = எமமை விரும்பி
 யுண்பிக்க உமககு இயலாது, செயயாயரிதொண்ணுதெனறு மொழிந்தருள = அச்
 செயல அரிது அன்றியும் அப்பொருளுங் கிட்டாது என்று கூறியருள — ஏறு

தாம் - ஆல - அசைகள் காணும்படியெனச செயவென வாயபாடுபறறிப
 படியெனனுமவிசுதி வந்தது காணவே எனனும தேற்றைகாரம விகாரத்தாற்றெருக
 கது. ஒண்ணமை - ராணடுக கிடையாமையினமேற்று, (சுசு)

எண்ணுதடியேனமொழியேனீரமுதுசெய்யுமியலபதனைக்
 கண்ணாவேடநிலை தவத்தீருளிசெய்யுங்கடிதமைககத்
 தண்ணரிதழிமுடியாரதமடியாரதலைபாட்டாற்றேட
 வொண்ணுதவமுளவாகுமருரையிலையெனவுலாததார.

(இ-ள) சண்ணாவேட நிறைதவத்தீர் = நேசத்திரங்கனையெலலாம தமவய
 மாக்கும் திருவேடப்பெய்வோடு நிறைந்த தவநதையமுடையவோ, எண்ணுதடி
 யேன் மொழியேன = (திருவமுதுசெய்யதற்கு) ஆலோசியாது அடியேன கூறேன,
 கடிதமைகக நீரமுதுசெய்யுமியலபதனை யருளிச்செய்யும் = சீசகிரமே அமைத்தற
 குத தேவரீர் திருவமுதுசெய்யுந திறத்தைக கட்டலையிடுவீர், தண்ணரிதழிமுடியார
 தம் = குளிர்மைநிரம்பிய கொன்றைமாலையையணிந்த திருமுடியையுடைய இறை
 வரது, அடியாரதலைப்பட்டால் = அடியவா முந்தருளிவரின, தேடவொண்ணுதவ
 வுமுளவாகும் = தேடமுடியாதனவும தவவய சந்திசெநிந்தனவா, தம, அருமையிலை
 யெனவுலாதார = (ஏதும) அருமையிலையென்றிசைத்தார — ஏறு (சஎ)

அரியதில்லையெனககோடப்பொடிநினமுருபொழிகினற
 பெரியவயிரவககோலப்பெருமானருளிசெய்வாரியாம
 பரியுந்தொண்டாமுவிருதுகநிந்தாரபசகீழுகதிடவுணப
 துரியநாளும, தற்கினருலூட்டவரி, தாமுமககெனருள.

(இ-ள.) அரியதில்லையெனககோடப்பொழுதின = அரியஅயாதுமில்லையென
 அறையக்கேடப்பொழுது அழகுபொழிகின்றபெரியவயிரவககோலப்பெருமானரு
 ளிச்செய்வார = அழகைச்சொரியும் சிறந்தவயிரவக்கோலத்தையுடைய அமலா அரு
 ளிச்செய்கின்றாரா, பரியுந்தொண்டா = விரும்புந்தொண்டையுடையவவோ, மூவீருது
 கழிந்தால் = மூன்று இருதுககளாகிய ஆறமாதருசென்றால், பசுவீழ்த்திடயாமுண்

பது = பசுவையழித்துப் (பாகமாக்கிப்) படைக்க யாம் அருந்துவது; அதற்குரிய
 காளுமின்று = அவ்வாறுண்ணுதற்குரிய தினமும் இததினமே, ஊட்டவுமக்கரிதா
 மெனரா = உண்பிக்க உமக்குமுடியாது என்றுகட்டினையிட்டார்.—எ-று.

இருது இருமாதவகொண்டகாலம். ஆறுமாதத்துக்கொருமுறை அருந்துவது
 நியமம் என்றபடி. ஆல்-அசை (சுஅ)

சாலநனறுமுநநிலாயமுடையேனமுதுவிங்கெனககில்லை
 யாலமுண்டாரனபருமகமுதாமபசுததானினனதென
 வேலவருளிசெய்யப்பெற்றாலயானபொயமுதுகடிதமைததுக்
 காலநதப்பா மேவருவேனென்றுமொழிநதுகைதொழுதார்.

(இ-ள.) ஆலமுண்டாரனபாசாலநனறு = ஆலத்தை நுகாந்தபெருமானது
 அன்பொ மிக்கநன்று, முநநிலையமுடையேன = ஆன எருமை ஆடெனலும் மூவகைப்
 பசுக்களையுமுடையேன, தாழ்விங்கெனககில்லை = இங்கே எனக்கு ஒருகுறைவுமில்
 லை, உமக்குமுதாமபசுவினனதென வேலவருளிசெய்யப்பெற்றால் = உமக்கு அமுதா
 குமபசு இன்னதென்று இலைய ஆருளிசெய்யப்பெற்றின, யானபொ மமுதுகடிதமை
 தது = யான்சென்று விவைவிற்றிருவமுதமைதது, காலநதப்பாமேவருவேனென்று
 மொழிநதுகைதொழுதார் = போசனகாலநதவருமல வருவேனென்றுபுகன்று அஞ்
 சலிசெய்தார் —எ-று.

எருமையும் ஆடும பசுவிற்கு இனமாகும் ஒருமைநோக்கி உடனபடுத்து
 முநநிலையெனரா எனக இதனை நட்டிதேவநாபனாருளிய நெடுநலவாடையில்
 “ஏறுடை இனம் நிரை வேறுபுலம் பரப்பி” எனபதற்கு நசசிநாககினியரெழுதிய
 உரையாலும் உணாக. தான-அசை. (சுக)

பண்புமிககசி துதெநாண்டாரிவுகண்டுபயிரவரு
 கண்புமி ககிர்நாமுண்பபடுகுமபசுவுநாபபகவா
 மூணபதநுசுபிராயததுநு யாபிராமறுவினதேலினம
 புணசெய்நாவிலவேலெழிநதாறபொலுமபுகலவதொன்றென்றார்.

(இ-ள) பயிரவருமபண்புமிககசி துதொண்டாரிவுகண்டு = வயிர்வரும
 நற்குணத்தின்மேம்பட்ட நாயனாது அனபைகருந்தது, நண்புமிககிர் = உரிமைமிக்
 கவரே, நாமுண்பபடுகுமபசுவு = பசுவாம் = நாம் அருத்துமபடிசேதிக்கும் பசு
 வும் நரபசுவேயாகும், அஞ்சயிராயததுநுறுபயிர்மறுவினதேலுண்பது = (அது
 வும்) அஞ்சவயத்துக்கு உட்பட்டதாய அவயவநங்களிலே குறைபாடில்லையின(யாம்)
 அருந்துவது, இன்னமபுண்செய்பநோவிலவேலெழிநதாறபொலுமொன்றுபுகலவதென
 ரா = இல்தன்றியும் நோயைவிளக்குமபுண்புண்பிலே வேலைசெருகினுற்போலும்
 ஒருவிடயம் (இதுபற்றிப்) புகலுவதுளது என்றார்.—எ-று.

ஒன்று - எண்ணுகுபெயர்.

(ரு)

யாதுமரியதிலையினியினா வருளிசெய்யுமென
 நாதனராணுமொருகுடிக்குநலசிறுவனொருமகளை
 தாதையரியத்தாயபிடிக்குமபொழுதிற்றமமினமன முவந்தே
 யேதமின்றியமைததகறிபாமிட்டுண்பதெனமொழிநதார்.

(இ-ள.) யாதுமரியதிலை = (அமுதமைத்தலில்) அரியசெயல ஒன்றுமில்லை (ஆகையால்), இனியீண்டவருளிச்செய்யுமென = இனி விராய அருளிச்செய்யவே ண்டிமெனப் பிராந்திக்க, நாத்தனும் = பெருமானும், ஒருகுடிக்குரலலசிவவெனரு மகளை = ஒருகுடிக்கு ஒருபுகிராபுள்ள சிறந்தசிறுவனை, தாதையரியத்தாயபிடிசு குமபொழுதில் = தந்தையரியத்தாயபிடிசுருங்கால், தம்மினேதமினநிமனமுவந்த மைத்தகறியே = தங்களுள்ளே வருத்தமில்லாது மனமகிழ்ச்சியுற்ற(அரிந்து)சமை த்தகறியே, இட்டியாமுண்பசெனமொழிந்தார = படைக்க யாம உண்பதென இசை த்தருளிஞா.—எ-று.

இத்தகைய அரியபுத்தலவளை இங்ஙனம், அரிந்து சமைத்தகறியே யாமுண்பதெ ன்பதைக் கேட்புழி எத்தகைய வன்மனத்தருக்கும பெரிதும் இடாவினாயு மாகவிள் “புண்செய்தேநாவிலவேலெந்நாறபோ லும்” என மேறசெய்யுளில் வித்தகறியை ரெனக். சண்டல - வினாத்தல தான - அசை. நல்லெறுவெனருமகளைப்பென்பது ஒருமகன நல்லெறுவனையென மாற்றப்பட்டது. உவந்தே யெனனும் பிரிநிலையேகா ராம கறியென்புழிக்கூடப்பட்டது இ-டு - வினையெச்சத்திரிபு. (ருக)

அதுவுமுனைவாமொழி ந்தருளக்கெட்டதொண்டரடியேனுக கிதுவுமரி, தனநெறம்பெருமானமுதுசெய்யப்பெறிலெனறு கதுமெனவினாவிலவரிசையப்பெறறு நகளிப்பாற்காதலொடு மதுமென்கமலமலாப்பா தம்பணிததுமனையிலவந்தனை நதார.

(இ-ள.) அதுவுமுனைவாமொழிந்நருளக்கேட்டதொண்டா = அதனையும் மு தலவருரருளிச்செய்யக்கேட்டதெனநாயஞ்சுரா, எம்பெருமானமுதுசெய்யப் பெறிலை=எமதுதலைவராயித்தவரி திருவமுதுசெய்யப்பெற்றால், அடியேனுக்கிதுவு மரிதனநெறவரிசையப்பெறறு = அடியேனுக்கு இச்செயலும் அரியசெயலல்ல வென்றுவிண்ணப்பித்தது அவருடன்பாடுபெறறு களிப்பாற்காதலொடு = அகமலச சியோடு முகமலாச்சியமுடையராய, மதுமென்கமலமலாப்பா, தம்பணிதது = தேனகுடி கொள்ளும் மெல்லிய செந்நாமலாமலாபோலும் திருவடிப்போப்பணிந்த, கதுமென் வினாவிலமனையிலவந்தனைநதார = அதிகவினாவாகவந்தது திருமாளிகையை அடை நதார.—எ-று.

மொழியுத்தக்கதனநெனபார, “அதுவுமொழிந்நருள” என்றும், எவரும் இசைத்தகறிய இச்செய்கைக்கும அன்புமீட்டால் உடன்பட்டனரென்பார “இது வுமரிதெனரா” என்றும், உள்ளும்புறமும் ஒற்றுமைப்பட்டு உவகையொடும் ஏற்றன ரென்பார “அவரிசையக்களிப்பாற்காதலொடுமணிந்து” என்றும், இத்தற்கு என் செயவேமென ஏங்கினிலையென்பார “கதுமென்வினாவிலவந்தனைநதார” என் றும் கூறிஞா. இறந்தத்துழிவினநறமமை இயண்டனா முந்தியது இழிவுசிறப் பும் பித்தியது உயாவுசிறப்புமாம் கதுமெனவினாவு ஒருபொருட்பன்மொழி. (ருஉ)

அன்புமிக்கபெருங்கறியினணங்குதிருவெண்காட்டமமை முன்புவந்துசிறுத்தொண்டர்வரவுநாக்கிமுனனின்றே யின்பம்பெருகமலாந்தமுகங்கணபொதயிசையிறைஞ்சிப பினபுகணவர்முகநோக்கிப்பெருகுந், தவத்தேதாசெயல்வினவ.

(இ-ள.) அன்பின்பெருங்கறியினமிகை = அன்பினும் அரியகறியினும் மேம்பட்ட, அணங்குதிருவெண்காட்டம்மை = தெய்வீகம்பெற்ற திருவெண்காட்டம்மையா,

முன்புவநதுசிறுத்தொண்டாவரவுநோக்கிமுன்னின்று = எதிர்கொண்டுவநது நாய
 ஞாவருகையைப்பாதது எதிரினது, இன்பமபெருகமலாநதமுகநகண்டு=சநதோ
 வ்யமிக மலர்ச்சியுள்ளமுகத்தைப் பொதுவகையால நோக்கி, பாதமிசையிறைஞ்சி =
 திருவடிகளிலவணங்கி, பின்புகணவாமுகநோக்கி = பிணனாக கணவாமுகத்தைச்சிற
 பபுவகையாலநோக்கி, பெருகுநதவததோசெயலவினவ = மிக்கதவதையுடையவ
 ரது நிலைமையை வினவ.—எ-று

இன்னுருபு அன்பென்புழியும் கூட்டப்பட்டது ஏ-அசை. பொதுநோக்கம்
 பெரிதும் சட்டுதலினமைநோக்கமும், சிறப்புநோக்கம் சட்டிதலுடைமைநோக்கமும்
 ஆம். அகத்தாளளது குறிப்புவகையான முகத்தே காணப்படுமாக்கலான எதிரினது
 முகநோக்கினுரெனக. * ‘அடித்தது காட்டும் பளிங்குபோ நெஞ்சங் - கடுத்தது
 காட்டு முகம்’ எனறா தெய்வப்புவரும் (௫௩)

வள்ளலாருமனையானோர்க்கிவந்தமாதவாதா
 முள்ளமகிழவமுதுசெயயவிசைந்தாருடிககோர்சிறுவனாய்க்
 கொள்ளுமபிராயமநக ளுள்ளாயுறுப்பிற் குறைபாடினறித்தாய
 பிள்ளைபிடிக்கவயவந்தாபிதாவரிந்ததுசமக்கப்பெறிலென்றா.

(இ-ள.) வள்ளலாருமனையானோர்க்கி = நாயனரும மனைவியாரைப்பா
 தது, குடிக்கோர்சிறுவனாய் = ஒருகுடிக்கு ஒருபுகலவனாயும், பிராயமஐந்துளாய் =
 வயது ஐந்துடையனாயும் உறுப்பிற் குறைபாடினறிக்கொள்ளும்பிள்ளை = அங்கனின்
 முதலியவையினறிக்கொண்டபிள்ளையை, தாயபிடிக்கப்பிதாவவநதரிந்ததுசமைக்கப்
 பெறில் = தாயபிடிக்கத்தந்தை மகிழ்ததுஅரிந்து சமைக்கப்பெற்றால், வந்தமாதவரு
 ள்ளமகிழவமுதுசெயயவிசைந்தாரென்றா = வந்த அடியவா மனங்களிப்பத திருவ
 முதுசெய்யதற்கு இசைந்தாவென்று இயம்பினா.—எ-று.

தாம்-அசை. செய்கையருமையைக்குறிப்பிப்பா “சமைக்கப்பெறில்” என்றா.

அரியகற்பினமனைவியாரவாரோர்க்கியுலாசெயவாரா
 பெரியவயிரவந்தொண்டாமுதுசெயயாபெற்றுமகற்கிங்
 குரியவகையாலமுதமைப்போமொருவனாகியொருகுடிக்கு
 வருமசசிறுவனறனைப்பெற்றுமாறெங்ஙனென்றுவணங்குதலும்.

(இ-ள.) அரியகற்பினமனைவியா ரவாரோர்க்கியுலாசெயவாரா = அடைதற்
 கரிய கற்பினையுடைய மனைவியா அநநாயனா ஸ்பாத்தாக கூறுவாரா, பெரியவயிர
 வத்தொண்ட ரமுதுசெய்யப்பெற்றுமதற்கு = சிறந்த வயிரவசங்கமா திருவமுதுசெ
 ய்யப்பெற்றும அத்தனக்கு, இங்குரியவகையமுதமைப்போம் = இங்கே அவருக்கு உரிய
 கிரமப்படித்த திருவமுதுசெய்யப்போம், ஒருகுடிக்கொருவனாகியருமசசிறுவனறனை =
 ஒரு குடிக்கு ஒரு புத்திரனாகிப்பிறந்த ஒரு சிறுவனை, பெற்றுமாறெங்ஙனென்று வண
 ககுதலும் = பெற்றுமவகை எப்படியென்று வினவியிறைஞ்சுதலும்.—எ-று.

கற்பெனப்படுவது கணவாசொற்றிறமபாமையே யாகல் என ஆதுவாயத்தலரிதெ
 ன்பாரா. “அரியகற்பு” என்றா. ஆவ அசை எங்ஙனமென்பது ஈறு குறைந்தது.(௫௫)

மனைவியார் தமமுகநோக்கிமறறித்திறத்தமைந்தாதமை
 நினைவுநிரமபகிதிகொடுத்தாறறருவாருளரோடுநின்று

தனையன் றன்னைத்தநகைதாயரிவாரிலலைத்தாழாமே

யெனையிங்குய்யநீபநநாநனறனையழைப்போமியாமென்றார்.

(இ-ள்) மனைவியார்தம முகநோககி = (நாயனா)மனைவியாரா முகத்தைப்பாரா தது, நினைவுநிரம்ப நிதிக்கொடுத்தால் = தமமுடைய எண்ணம் பூதததியாகும்படி திரவியநகநதால், இதத்திறதது மைத்தாதமைத தருவாருளா = இத்தனைமையாநத புதல்வனை ரவோ உளா, நோநின்று தனையனறனை யரிவாரா தநகைதாயிலலை = தாமே எதிநின்று தமபுதலவனையரிவாராகிய பிதாமாதாசுகளிலலை (ஆகையால்), எனையிங்குய்ய நீபநநாநனறனை = எனனை இப்பூமியிலை உயவித்தறப்பொருட்டு நீபெற்ற புதலவனை யாநதாழாமே யழைப்போமென்றா = யாம தாமதியாமல் அழைப்போமென்று கூறினா —எ-று,

நிரமப நிதிக்கொடுத்தால் இத்தகைய புதலவனை தருவாருளா, இச்செய்கை மாததிரம் இயற்றவுடன்படாராகவன் நமது புதலவனை நாமே இங்ஙனஞ செய்வோம் எனரூபொனபதாம மற்று ஏ-அசைகள். உயவிக்கவெனலும் பிறவினை விவ் விசுத்திதொககு உபயவெனத தனவினையாநின்றது “குடிமடிநது குற்றமபெரு கும” எனனுந திருக்குறளிற்சேபால். (ருசு)

என்றுகணவர் கூறுதலுமத னுக்கிசைநடுதமபிரானரெண்ட ரினறுதாழாதமுதுசெய்யப்பெற்றறிங்கவாதமலாநதமுக நனறுகாணபதெநநயநதுநமலாயககாககவருமணியைச சென்றுபள்ளியிளிந்கொண்டுவாருமென்றா திருவனையாரா.

(இ-ள்.) என்று கணவா கூறுதலும் = என்று நாயனா இசைத்தலும், திரு வனையாரதனுநிசைநது = இலககுமிபோலும் மனைவியாரும் அதற்குடன்பட்டு, எம்பிரானரெண்டா தாழாதின்றிங்கு முதுசெய்யப்பெற்று = வயிரவசங்கமா தாம தியாமல் இப்பொழுது இங்கே திருவமுதுகொண்டருளப்பெற்று, அவாத மலாநத முகங்காணபது நனறெனநயநது = அவரது மலாசசியோடு கூடிய திருமுகத்தைக் காண்பதே தருதியென விருமபி, பள்ளியிளிந்கொன்று நமமைக காககவரு மணியைக் கொண்டுவாருமென்றா = (தேவாரி) விசுதியாசாலையிற்போய எம்மைப்புரக்க வந்த இரத்தினமபோலும் புதலவனை எடுத்துவாருமென்று விண்ணப்பித்தாரா.-எ-று.

திருவனையார காணபது நனறெனநயநது கொண்டுவாருமென்றா என இயையும். நனறெனபது ஈணகித் தருதியினமேறது. (ருஎ)

காதனமனையாரா தாங்கு நககணவனாருநகாதலனை யேதமகலப்பெற்றபெறெல்லாமெயதிராபோல நாதாதமகங்கமுதாக்கநதுமெனகுதலைமொழிப்புதலவ னேதவனைநதபள்ளியிளிநுடனகொண்டெய்தககடிதகனறார்.

(இ-ள்) காதனமனையாக்கநக கணவனாரும் = அன்புமிக்க மனைவியாரா இங் கணம் மொழிய அநநாயனாரும், காதலனைப்பெற்றபெறெல்லா மேதமகலவெயதிரா டுபால் = புதலவனைப்பெற்றமையால் அடையும் பயனைததும் துன்புநீங்க அந நே அடைநதார்போல (மகிழநது), நாதாதமககு அமுதாக்க = சிவபிரானுக்குத் திரு வமுதமைததற்கு, நதுமென்குதலைமொழிப்புதலவன் = இனிய மெல்லிய குதலைச சொறகனையுடைய புத்திரனை, ஒதவனைநதபள்ளியிளி லுடனகொண்டெய்தக கடித

கன்றா = ஒதுதற்குச்சென்ற பள்ளியினினறும் உடனே கொண்டுவர வினாவிற சென்றா. -- எ-று தாம் அங்கு ஆசைகள்.

புதல்வனை உடன்கொண்டெய்த அகனரூரென இயையும் பெற்றமையால டையும்பேறறைப பெற்றபேறென்றா புதல்வனென்புழி இரண்டனுருபுவிர்க்க.

பள்ளியினிறசென்றெய்து, தனுமடா, தசதங்கைமணியொலிப்பப் பிள்ளையோடிவந்தெதினோ, தழுவவெடுததுபாசியவின்மேற கொள்ளவணை, தது நகொண்டுமீண்டிலலமபுரு, தககுலமாதர் வள்ளலா தமுனசென்று, மரு, தனறனை யெநிவாங்கி.

(இ-எ) சென்று பள்ளியினிலெய்தலும் = போய வித்தியாசாலையிற பருத லும், பாசசதங்கைமணியொலிப்ப = காசுகளிலணிகத சசதங்கைமணிகள் கவிக்கும் படி, பிள்ளையோடிவந்தெதினோ தழுவவெடுதது = சீராளதேவா ஒடிவந்தது எதினோ ஆணை ததுகொள்ள ராயனாடுதது, பியலின்மேறகொள்ள வணை ததுகொண்டு = தோளினமீதிருக்கும்படி இறுசப்பற நிக்கெண்டு, மீண்டிலலமபுரு, த = திருமபி வந்த வீட்டினுடசெல்ல குலமாதாவள்ளலா, த முனசென்று = திருவெண்காட்டு நங்கையார் கணவனாமுன்பு அணுகி, மை, தன றனை யெநிவாங்கி = புதல்வரை எதினாவாங்கி. -- எ-று,

பியல - தோலை மல

(சுடு)

குஞ்சிதிருத்தமுக்கதுடைகதுக்கொடையரைநாண்டுகணீக்கி மஞ்சளழிநகவதா கிரங்கிலமயங்கணணினமருங்கொதுக்கிப பஞ்சியஞ்சமெல்லடியாபரிநததி நமஞ்சனமாட்டி யெஞ்சலிலலாக்கொலஞ்செய்தெடுததுக்கணவா கைக்கொடுததார.

(இ-எ) பஞ்சியஞ்சமெல்லமயார பரிநதது = பஞ்சியிலவைத்தற்கும் அஞ்சும் மெல்லிய திருவடி கணையுடைய திருவெண்காட்டமமையா பரிவுற்று, குஞ்சிதிருத்தி = கலைநதிருந்தகுடுமியைச செவவிசாசகி, முந்தகடைதது = வியாசுதுள்ள முகத்தைத் துடைத்தது, கொட்டையரைநாண்டுகணீக்கி = பஞ்சியதுற்று முறுகிய அரைநா ணினுள்ள மலினத்தைமற்றி, மஞ்சளழிநகவதா கிரங்கி = 'அணிநதவண்ணமின்றி) கலவைசசாநது அழிநதது குவருதி, மைப்புகணணினமருங்கொதுக்கி = கணணிற படாவண்ணம மையையும் அருகிலெ துட்கி, திருமஞ்சனமாட்டி = மீராட்டி, எஞ்ச லிலலாக்கொலஞ்செய்து = குரைதல்லலாதபடி அலங்கரித்தது, எடுததுக்கணவா கைக கொடுததார = தாங்கிக் கணவாக யகளில தந்தது. -- எ-று.

குஞ்சிதிருத்தமுத்தலியவை குமுநகைகீரைத தாயமாரகண்டுழிப பரிநததுசெய்யுஞ் செயல்களாகலின் இவரும் அங்கனஞ்செய்தாரெனக (சுடு)

அசசமெயநிககறியமுநாமென னுமதனாலரும்புதல்வ னுசசிமாவார்மாரபினகணணைததே முதததநாமுண்ணார் பொச்சமில்லாததிருத்தொண்டா புனிதாதமககுக்கறியமைக்க மெச்சுமனத்தாலகுகளையினமேவாராவெறுகொண்டணைவார்.

(இ-எ.) பொச்சமில்லாத திருத்தொண்டா = தவறற்ற திருத்தொண்டரா கிய நாயனா, கறியமுதெனனு மதனாலச்சமெயநி = வயிரவருக்குரிய கறியமுதெ

ன்னுஞ் சிந்தனையால் (உசசிட்டுமயங்குமென்று) பயநது; அருமபுதலவனுச்சிமோவாரா = அரிப புதலவரது உசசியையும் மோககாரா, மாபினகண்ணை தழுமுத்தமுண்ணூர் = மாபிலே தழுவிக்கொண்டு முத்தமுங்கொள்ளாரா, புனிதாதமகருக்க கறியமைக்க மெச்சுமனத்தாலவையிரவருகருக்க கறியமைக்கப்பாராடும் மனத்தாலவையிடுககனையினமேவாரா = (ஆண்டுசுசத்தநகலசசுமென) மடைப்பள்ளியை அடையாராய, வேறுகொண்டணைவாரா = வேறிடத்திறகொண்டுசெலவாரா —எ-று.

ஆம்-ஏ - தாம் - அசைகள்.

(சுக)

ஒன்றுமனத்தாரிருவாகருமுடகரறியாரொனமறைவிற சென்றுபுகுபிள்ளைதலைப்பெற்றதாயாரொசெழுங்கலநகணனறுகழுவீக்கொடுசெல்லலல்லமகனையெடுததுலகை வென்றதாயாரொலைப்பிடிக்ககவினாநதுமெய்ததாயா.

(இ-எ) ஒன்றுமனத்தாரிருவாகருமெருமையுற்ற சித்தத்தையுடைய இருவரும், உலகறியாரொன மறைவிறசென்றுபுகு = (இச்செய்சையை) உலகத்தவாரொணராரொன மறைவாகிப் ஒரிடத்திறசென்றடைநது, பிள்ளைதலைப்பெற்ற தாயாரா = அபுத்தலவாரா னன்ற அனனையாரா, செழுங்கலகணனறு கழுவீக்கொடுசெல்ல = அரிப்பாததிறங்களைச சத்தமாகக் கழுவிக் கையிறகொண்டு அணுக, உலகைவென்ற தாதையாரா = உலகியலபைக்கடந்த பிதாவாகிய நாயனூர், நல்லமைகனையெடுததுதலைப்பிடிக்க = சிறுத்தபுதலவாரா யெடுததுச சிரசைப்பிடிக்க, மெய்ததாயா விரைநது = சத்திய நிலைமையையுடையதாயாரா விரைவுறது. —எ-று.

சிறிது ஒவ்வாவழியும் இது செயற்கரியதென்பாரா, “ஒன்றுமனத்தாரா” எனறும், உலகறி பிரசித்தமாகும் இத்தொழிலை இயற்றச்செல்பவாரா இசினப்பிறறியாரொன மறைவிறசேறல அதிவிப்பென்பாரா, “உலகறியாரொன மறைவிறசென்று” என்றும், தொன்றுதொட்ட உலகியலபைக்கடந்தது இதுபுரியத்துணர்ந்தனாரொன்பாரா, “உலகைவென்ற தாதையாரா” எனறும், கணவா கழித்தவழியே சத்தியநெறியெனச்சாராதற்குரியாரொன்பாரா “மெய்ததாயா” எனறும் விதந்தனாரா. (சுஉ)

இனியமழலைக்கிண்கிண்ககாலிரண்டுமடிபினபுடையிடுக்கிக் கனிவாயடைநதனகையிரண்டுமடிபினபுடையிடுக்கிக் கனநிநீடுவகையுறுகின்றாரொன றுமகிழந்துகைசெய்யத்தனிமாமகளை ததாதையாராகருவிக்கொண்டுதலையரிவாரா.

(இ-எ.) கனிவாயடைநதன = கொவ்வைக்கனிபோலும் வாயையுடையபுதல்வரது இனியமழலைக்கிண்கிண்ககாலிரண்டுமெனினிய மெல்லியாளுசையையுடைய சத்தங்கையணிந்த இருபத்தங்கனையும், மடியின்புடையிடுக்கி = மடியில் இடுக்கிக்கொண்டு, கையிரண்டுமகையாற்பிடிக்க = இருகரங்கனையும் தமமுடைய இருகரங்களாலுமபிடிக்க, சாதலனூநிநீடுவகையுறுகின்றாரொன றுமகிழந்துகைசெய்ய = புத்திரரும் நமத்திடத்திலே ஒருவினையாட்டாக மிக்கமகிழ்வையடைகின்றாரொன்று கனித்துப் புனமுறவல்புரிய, தனிமாமகளை = பெருமைப்பெற்ற ஏகபுத்திரனை, கருவிக்கொண்டுதலையரிவாரா = அரிவாளாரொண்டு சிரசைஅரிவாராகியநாயனூர். —எ-று.

இனியமழலையென்பதும்பாடம்.

(சுக)

பொருவில் பெருமைப்புத்திரன் மெய்ததன்மையளித்தானென்பபொருவும்கிழ்ச்சியெய்தவவாமனைவியாநுங்ணவனா [வி 6 து ருமையுயிரையெனக்களித்தானென மறிகவும்கமலர விருவர்மனமும்பேருவகையெய்தியியவினைசெய்தார.

(இ-ள்.) பொருவில்பெருமைப்புத்திரன்உடம்பியலரநமேனமையையுடைய புதல்வன், மெய்ததனமையளித்தானென்பபொவிருது = உணமை, தன்மையை அளித்தானென்று முகமலாச்சியுற்று, மருவும்கிழ்ச்சியெய்த = ஈலைபெற்ற உகம்கிழ்ச்சியையும் அடைய, அவாமனைவியாரும் = அவ துடிக்கவியாரும், கணவனாரருமையுயிரையெனக்களித்தானெனறுமிகவும்கமலர = கணவருருடைய அரியஉயிரை எனக்குத்தந்தளித்தானெனறு சாலவும் அகமலாச்சியடை, இருவருமனம்பேருவகையெய்தி = இவ்வனம் இருவரும் உளளம் பெருங்கனிப்படைகது, அரியவினைசெய்தார = செயறகரிய இததொழிலைசெய்தார. — எ-று.

கணவன உயிராவாழதலில் கறபுடைமகளிகரு விருப்பமாதலின் இங்ஙனம் புதல்வனைப்பரியாவழி விரதமமுட்டுதலின் சணவனா உயிராவாழாரெ = பது = நாக்கி, மைந்தரித்தலில் தாயாமனநதுனிந்தாரே மும், தமக்குரிய மூவகைகூடகைகளுள் பிதிர்க்கடனை நிவாத்தித்தற்குரிய புதலவா இறத்தலில் தந்தையார உடன்பட்டமை எங்ஙனமெனின், அன்பரை ஊட்டி யுபசரித்தலமுதலிய அறத்தினவமுதலாமையே பிதிராகுபு பேருவகைவிளைபபுதம் பெருமையனைநலகுவஹம் ஆதலன்றி, இங்ஙனம்புரிதல் இப்புதலவரும் எளிதிலே நற்கதிசோதற்கு ஏதுவாகலின், இதிலுடனப்பட்டு, “பொருவில்பெருமைப்புத்திரன் மெய்ததனமையளித்தானென்பபொவிருது செய்தார” என்பது. இருவா மனமுமென்புழி உம்மைபிரித்தாக்கூட்டி உரைக்கப்பட்டது. (சூச)

அறுத்ததலையினிறைச்சிநிருவமுதுக்காகாதென்காழித்து மறைத்தானீக்கச்சந்தனத்தாரகையிறகொடுத்ததுமற்றையுறு பிறைச்சியெல்லாவகொத்தியுத்தெலுமப்புமுனைதிறநிட்டுக் கறிக்குவேண்டுமபலகாயமரைத்தனக்கூட்டி க்கடிநமைப்பார.

(இ-ள்) அறுத்ததலையினிறைச்சிநிருவமுதுக்காகாதென்காழித்து = சேதித்ததலையினிறைச்சி நிருவமுதுக்காகாதெனறு திருவெண்காட்டுநகையார)சுழித்தது, மறைத்தானீக்கச்சந்தனத்தாரகையிறகொடுத்தது = அதனை மறைத்தொழிக்குமபடி சந்தனநகைபால அளித்ததுவிட்டு, மறையுறுப்பிறைச்சியெல்லாம = ஏனை ஆயவகைகளிலுள்ள இறைச்சியனைத்தையும், கொத்தியுத்தெலுமப்புமுனைதிறநிட்டு = கொத்தியும் அரிநதம் எலுமபைத்திறநது அதனிடத்துள்ள மூளைகளை எடுத்துக்கூட்டியும், கறிக்குவேண்டும பலகாயமரைத்தனக்கூட்டிக்கடிநமைப்பார = சறிக்குவேண்டிய பலகாயங்களை அரைத்துச்சேத்து விரைவிலே பாக்குசெய்வார — எ-று. (சூடு)

மட்டுவிரியுங்குமுனமடவாரபுப்பிலேறம்மனம்கிழந்தெயட்டகறியினபதமறித்தங்கிழிச்சிவேற்றாரருங்கலத்துப்பட்டநறையாறறாணித்தாப்பலவுமறறுங்கறிசுமைத்துச்சட்டவினாரனதுபோனகமுஞ்சமைத்துக்கணவா தமக்குவாதார.

(இ-ள்.) மட்டுவிரியுங்குமுனமடவாரமனம்கிழந்த = நறுமணமிக்க கூந்தலையுடைய அத்திருவெண்காட்டுநகையார ருளங்களித்து, அபுப்பிலேறியிட்டகறியின

பதமறிநகிழ்ச்சி = அடுப்பிலேற்றிச்சமைத்த கறிகளின்பதமபாதநிறக்கி, வேறே ரருங்கலத்துப்பட்டநறையாற்றாளிபுது = வேறொரு அரியபாததிரத்திலே மிக்கவா சனையோடு தாளித்து, பலவுமற்றுங்கறிச்சமைத்து = வேறுபலகறிகளும் சமைத்து, சட்டவினாநதுபோனகமுஞ்சமைத்துகணவா தமக்குரைத்தாரா = அதிகவினாவாக அன்னமுமபாகஞ்செய்து கணவருக்கறிவித்தாரா.—எ-று.

ஏ-அங்கு-அசைகள் நறையாவென்புழி ஆலுருபு உடனிகழ்ச்சிப்பொருளது.

உடையநாதாமுதுசெயவுரைத்தபடியேயமைத்தவதற்
கடையுமின்பமுனணையிலுமாவமபெருகிக்களிகூர
விடையிலவருவாரதொண்டாதாமவிரைதுசென்றுமெனமலரின
புடைவண்டறையுமாதநியினகீழிருநதபுனிதாமுனசென்றார்.

(இ-எ) விடையிலவருவாரதொண்டர் = இடபவாகனத்திலெழுந்தருளும் இறைவரது திருத்தொண்டராகியநாயனார், உடையநாதாமுதுசெய = தமமையடிமையாகவுடைய தலைவா திருவமுதுசெய்தற்கு, உரைத்தபடியேயமைத்தவதற்கு = பகாநதபடியே பாசஞ்செய்ததற்கு, அடையுமின்பமுனணையிலுமாவமபெருகிக்களிகூர = முன்னரடைந்தாளான இன்பத்திலும் ஆசைமிககு உவகைமீதூர, வினாநதுசென்று = வினாநதுபோய மெனமலரினபுடைவண்டறையுமாதநியினகீழ = மெல்லியமலர்களில வண்டுகள மிக்கலரிக்கும் திருவாததியின்கீழ; இருநதபுனிதாமுனசென்றார் = வீற்றிருந்தசிவபெருமானமுன்னே சென்றார்—எ-று.

அடையுமின்பமுனணையிலுமென்பது முனையடையுமின்பத்தினுமென உருபும உமமையும் பிரித்துக்கூட்டியுரைக்கப்பட்டது நாம-அசை. (சுஎ)

அண்ணறிருமுனபணைநதிதைஞ்சியன்பாமொழிவாதடியேன்பா
னண்ணிரீங்கமுதுசெயவேண்டுமென்றுநானபரிவு
பண்ணினேனாயப்பசிந்த நாளகதாமுத்தெனினுமபணிசமைத்தே
னெண்ணமவாயப்பவெழுந்தருளவேண்டுமென்றாகெடுததுரைப்பாரா

(இ-எ.) அன்பரணணறிருமுனபணைநதிதைஞ்சியொழிவாரா = நாயனார் விமலாசநிதிமுன்னர் அடைந்தவணங்கி விண்ணப்பிப்பாரா, நீரடியேன்பானண்ணியமுதுசெயவேண்டுமென்று = தேவரீர் உறியேனிடத்திற்கு எழுந்தருளித் திருவமுதுசெயவேண்டுமென்று, நானபரிவுபண்ணினேனாய = அடிமேனவேண்டினவனாய, பசித்தருளத்தாழ்த்ததெனினும் = தேவரீர்பசித்திருக்குமடிக் காலதாமதஞ்செய்தல் கிகழத்தினும், பணிசமைத்தேன = கட்டளையிட்டகாரியத்தைச்செய்தேன, எண்ணம்வாயப்பவெழுந்தருளவேண்டுமென்றெடுத்ததுரைப்பாரா = எளியேனுடைய சிந்தனைபூர்த்தியாகும்படி எழுந்தருளவேண்டுமென்று எடுத்ததுக்கூறுவார்.—எ-று.

அடியவரக்கு அமுதுசெய்விகக்கேட்டுநது அவாபசித்திருக்குமாறு காலதாமதமாக்கல் பெரிதும் அபசாரமென்பாரா, “பசித்தருளத்தாழ்த்ததெனினும்” என்றும், அங்கனநதாமுக்கினும் செய்கையரித்தெனத் தேவரீர்கட்டளையிட்டதை ஒருவாறுபூர்த்திசெய்தேனென்பாரா, “பணிசமைத்தேன” என்றும், இத்தாழ்ச்சிகிரைக்கி முனியறகவென்பாரா, “எண்ணமவாயப்பவெழுந்தருளவேண்டும்” என்றும்பிராததித்தாரெனக. இங்கு-அங்கு-அசைகள். (சுஅ)

இறையுந் தாழாதெழுந்தருளியமுதுசெய்யுமென்றிறைஞ்சக்
கறையுங்கண்டத்தினினமறைததுக்கணனுநுதலிதகாட்டாதார்
நிறையுமபெருமைசகிறுத்தொண்டாபோதுமென்னிதியிரண்டுங்
குறைவொருவன் பெற்றுவந் தாறபோலகொண்டமனைபுகுநதாரா.

(இ-ள்.) இறையுந் தாழாதெழுந்தருளியமுதுசெய்யுமென்றிறைஞ்சு = சிறிதும்
தாமதியாமல எழுந்தருளித் திருவமுதுகொண்டருளுமென்றபணிய, கறையுங்கண்
டத்தினினமறைத்து = திருக்கழுத்திலே நஞ்சுசுதையுமொளித்து கண்ணுதல்தல்காட்
டாதாரா = தீக்கண்ணையும் கெற்றியிழ்காட்டாத சிவபெருமான, நிறையுமபெருமைச
கிறுத்தொண்டா = நிரம்பிய மேனமைபெற்ற உறுத்தொண்டையுடையவனோ, போ
துமென்ன = வருவோமென்றுபுகன்றருளா. குறைவொருவனிடையிடம்பெற்று
வந்தாறபோல = சரித்திரொருவன் சங்கந்தி பாயந் தியெனனும் இருநிதிகளையும்
பெற்றுப் பெருமகிழ்வடைந் தாறப்பா, கொண்டமனை புகுநதாரா = அழைத்துக்கொ
ண்ட திருமணியினுள்ளேயனுடிரா. — எ-று (சுக்)

வந்துபுகுந்துதிருமணியினமனைவியார்தாமாதவரை
முத்தவென்றொன்றி வணங்கமுது தாமதஞ்செய்தமனைச
சந்தமலாமலைகளமுத்தன்றமபாநந்திதலிசடுதத
கந்தமலராசனங்காட்டிக்கமழநீககயகமெடுதேதத.

(இ-ள்.) திருமணியினவந்துபுகுந்து = திருமாணிக்கயிலே வந்தசேர்ந்து
(பின்பு), மனைவியாராதவரைமுத்தவென்றி சென்றடிவணங்கி = தமதுமனைவியா அவ்
வடியவரை முற்படஎனவந்து நிருவடிசளிலேநீட்டி, முழுதும்முஞ்செய்தமனை =
முற்றும் அலங்கரிக்கப்பட்ட மனையிலே, சந்தமலாமலைகளைமுத்தினுமநாற்றி =
அழகியபூமலைகளும் முத்தாசங்கரும் தொங்கவிடுத்தது, கந்தமலாத்தலிசடுததவாச
னங்காட்டி = நறுமணம்கமலாகள அண்டொற்றிசரித்த ஆசனத்தைக்காட்டி, கமழ்
நீக்கரசமெடுத்தேந்த = (எழுந்தருளியபின்)வாசனைபிறைந்த நீக்கரசத்தைப்பெடுத்த
துத தாங்கிநிதக — எ-று

புகுந்தென்னுமவினையெசசம பிறசெய்யுநில கழலவிளக்கி எனபத்தேடியை
யும், மனைவியாசெயலாகிய மனையவை இடைப்பிடுவல்லாயவந்தவ. தாம - அசை.

தூயநீராறசிறுத்தொண்டாசொநியாரதங்கநிலவிளக்கி
யாய்புனிதப்புனறங்கடலைமேலாரத்தெளித்தினப
மேயவில்லமெமருங்குமவிசிவினாமெனமலாசாந்த
மேயுந் தூபதிப்பங்கணமுதறபூசனைசெய்திறைஞ்சுவாரா.

(இ-ள்.) சிறுத்தொண்டா தூயநீராறசொநியாரதங்கழலவிளக்கி = சிறுத்தொ
ண்டநாயனா சுத்தோதகத்தினுலே சிவபெருமான திருவடினைவிளக்கி, ஆய்புனிதப
புனறங்கடலைமேலாரத்தெளித்து = அப்புனிததி, பூசனைத் தங்கனளிரிசினமேலே
மிகவும் புரோகித்துக்கொண்டு, இன்பமேயவில்லமெமருங்குமவிசி = இன்பமமை
த்த திருமணியின எவ்விடங்களினும் தெளித்து, வினாமெனமலாசாந்தமேயுந் தூபதிப்
பங்கணமுதல = வாசனையமைந்த மெல்லிய மலா சந்தனம் தூபம் தீபமமுதலிய பூஜோப
கரணங்களால், பூசனைசெய்திறைஞ்சுவாரா = பூசித்துவணங்குவாராயினா. — எ-று.

புனிதப்புனல = யாவரையும் புனிதமாக்கும் புனல.

(எஃ)

பனிவெணடிநகட்சடைவிரித்ததபயில்பூங்குஞ்சிப்பயிரவராம
புனிதர் தமமைப்போனகமுங்கறியும்படைககுமபடிபொறபின்
வனிதையாருங்கணவருமுன்வணங்கிககேடபமறறவாதா
மினியவனனமுடனகறிகளெல்லாமொக்கப்படைக்கவென.

(இ-ள்) பனிவெணடிநகட்சடைவிரித்த = குளிர்ந்த வெள்ளிய சந்திரன் குழுகொண்ட சடையை விரித்தனவாகிய, பூப்பயில்குஞ்சிப்பயிரவராமபுனிதாதம்மை = பொலிவுபெற்ற மயிரையுடைய வயிரவசங்கமரை, பொறபின்வனிதையாருங்கணவருமுனவணங்கி = எழிலமைந்தமனைவியாரும்கணவரும் எதிரேபணிந்து, போனகமுங்கறியும்படைககுமபடிக்கேடப = திருவமுதும் கறியமுதும் படைககுமபடி (உத்தரவுசெய்யவேண்டுமென்ப) பிராந்திக்க, அவரினியவனனமுடனகறிகளெல்லாமொக்கப்படைக்கவென = எம்பெருமானும் இனிய அன்னத்தோடு கறிகளெல்லாவற்றையும் ஒருநகுப்படைக்கவென்று உத்தரவுகொடுத்தருள்.—எ-று.

சடையையேமயிமுடியாந்த தாங்கிவந்தமையின, “சடைவிரித்தபூங்குஞ்சி” எனறார். மற்று-தாம-அசைகள் (எஉ)

பரிசுவிளங்கப்பரிசுலமுநிருந்திப்பாவாடையிலேறறித்
தெரியும்வண்ணஞ்செஞ்சாவிசபெழுமபோனகமுங்கறியமுதும்
வரிசையினினமுன்படைத்தெடுத்தும்னனுமபரிகலககானமேல்
விரிவெண்டுதிவினமிசைவைககவிமலாபாத்தங்கருள்செய்வாரா.

(இ-ள்) பரிசுவிளங்கப்பரிகலமுநிருந்திப்பாவாடையிலேறறி = பண்புவிளங்ககுமபடி உண்கலந்தைச்சுத்திசெய்து பாவாடையிலவைத்து(அதிலே), செழுஞ்செஞ்சாவிப்போனகமுங்கறியமுதும் = செழிந்த செவ்விய சம்பாஅன்னத்தையும் கறியமுதையும், தெரியும்வண்ணமவரிசையினினமுன்படைத்தெடுத்த = விளக்கமுதும்படி கிரமமாக முன்னாப்படைத்து அதனையெடுத்து, மன்னுமபரிகலககானமேல் = நிலைபெற்ற பரிசுலமுநிருந்திருநியபீடத்தினமேல், விரிவெண்டுதிவினமிசைவைகக = விரித்த வெள்ளிய ஆடையின் மீதுவைக்க, விமலாபாத்தங்கருள்செய்வாரா = நிமலானோக்கி அருளிச்செய்வாரா.—எ-று.

பண்பு - அப்பாத்திரநிருநியநிறம் அங்கு - அசை (எங)

சொன்னமுறைநிதப்படுதகபசுத்தொடாந்தவுறுபெல்லாங்கொண்
மன்னுசுவையிநகறியாக்கிமாணவலமத்திரேயென்ன [டு
வனனமனையாத்தலையிலுநசியமுதுககாகாதெனக்கழிந்தே
னென்னவறுபுகூடநமுண்படுதென்றரிடாதீப்பார்.

(இ-ள்) சொன்னமுறையிப்பசுத்தொடாந்தயாம கூறியபடியே சே
தித்த பசுவினகண்ணுள்ள, உறுபெல்லாங்கொண்டு = அவயவங்களினதையுங்
கொண்டு, மன்னுசுவையிநகறியாக்கி = நிலைபெற்றசுவையோடு பாகஞ்செய்து, மா
ணவமைத்திரேயென்ன = மாட்சிமைப்பபபடைத்தீரா என்றுவினாவ, அன்னமனை
யாரா = அன்னம்போலவாராகிய திருவெண்காட்டமமையாரா; தலையிறைச்சியமுதுக்கா
காதெனக்கழித்தேனென்ன = தலையூன் திருவமுதுககாகாதென்று தவிர்த்துவிட்டே
னென்று கூறுதலும், இடாதீப்பார் = அன்பா இடரை அகற்றுவாராகிய இறைவர்;
* காமதுவுங்கூடவுண்பதென்றாரா = நாம் அதையும் ஒருங்கு உண்பது என்று கூறினார்.

சுவையிற்கறியாககலாவது = பலகாயங்களுமிட்டுச் சுவைப்படப் பாகமாக்
கல. அன்னமனையா-அந்தமனையியா எனினும் அமையும் ஏகாரம் - வினா. (எசு)

சிறதைகலவகிச சிறுததொண்டாமனையாரோடு நிகைத்தயரச
சந்தனததாரெ னுந்தாதியாரதாமதததலையிறைசசி
வந்ததொண்டா முதுசெயும்பொழுது = அருநினைகவருமெனறே [ா.
முந்தவமைத்தெனகறியமுதெனறெடுகதுசுகொடுக்கமுமலர்ந்தா

(இ-ள்.) சிறுத்தொண்டாமனையாரோடு நிகைக்கலவகிநாயனா மனைவியா
ரோடு மனக்கலக்கமுற்று, திறந்தயரச = எனசெய்யவேபென, திகைப்புடையாய்ச்
சோரந்திறக்க; சந்தனததாரெ னுந்தாதியார = சந்தனநகையென னுந்தாதியார;
வந்ததொண்டாமுதுசெயும்பொழுது = எழுப்பருளிய திருத்தொண்டா திருவமுது
செய்யுகாலத்தில், அந்ததலையிறைசசினினைகவருமெனறே = அந்ததலையுனைச்
சிறக்க நெரிடுமென்று சருதியே, முந்தவமைத்தெனகறியமுதென்று = முன்னாகக்
றியமுதாக்கினென்று மொழிந்த, எடுத்துக்கொடுக்கமுமலர்ந்தா = (வியாய)
எடுத்துக்கொடுத்தலும் முகமலாச்சியடைந்தா --எ-று.

தாம் - அசை. ஏகாரம் - சேற்றம் (எடு)

வாங்குகிழந்துபடைத்தநரினவணங்குஞ்சிறுத்தொண்டாரோ
யீங்குமக்குத்தனியுணைவொண்ணைசனடியார்ப [ககி
பாங்குநின்றாராதமைக்கொணாவிடுவனபுரமாபணித்தருள
வேங்குகெட்டேனமுதுசெய்யவிடையுறிதுவோவெனநினைவார.

(இ-ள்) வாங்குகிழந்துபடைத்ததற்பின் = அதனைவாங்கிக் களிக்காது படை
த்ததற்குப்பின், வணங்குஞ்சிறுத்தொண்டாரோயீங்கி = பணியுஞ் சிறுத்தொண்டா
யனுபாபார்த்து, நாங்குமக்குத்தனியுணைவொண்ணை = இங்குத்தனித்து அருந்த
நமக்கு இயலாது, ராசனடியாரிப்பாங்குநின்றாராதமைக்கொணாவிடுவன = சிவ
னடியவர்களாய்ச சீப்பத்துள்ளவரைக் கொண்டெருவிவொன்று, புரமாபணித்தருள =
சிவபிரான கட்டளைமிட, அமுதுசெய்யவிடையுறிதுவோவெனவேங்குகினைவார =
(இவ்வடியவா) திருவமுது செயதற்கு இதுவோ விக்கினமென்று ஏக்கமுற்றுச் சிந்
திப்பார. --எ-று.

கெட்டேன எனடது தனை இழிந்தநகணவருவதோ இடைச்சொல ஓகா
ரம் - ஐயத்தின்மேற்று (எசு)

அகத்தினபுறத்துப்பொயருளாலெங்குநகாராழிந்தனைந்து
முகத்திலவாட்டமிகிட்டுருகாபணித்துமுதலவாக்குரைசெய்வா
ரிகத்தமுடபாத்தும்னியாராகாரணையாயுந்திருநீறு
சகத்திவிடுவாராதமைக்கண்டேயிடுவேனென்றுதாழ்ந்திறைருச.

(இ-ள்.) அகத்தின்புறத்துப்போய் = இல்லின்புறத்தே சென்று கேடியும்; அரு
ளாலெங்குநகாராழிந்தனைந்து = திருவருளால் எங்கும், குருவையுங்காராழ்
றியங்கிவந்து, முகத்திலவாட்டமிப்பெருகாபணிந்து = திருமுகத்திலே வாட்டமி
கமலியவணங்கி, முதலவாக்குரைசெய்வார்பெருமானுக்கு விண்ணப்பிப்பார, இகத்
தும்பரத்துமினியாராகாரணை = இமமையிலும் மறுமையிலும் இனிமையைத்
தருவாராகிய அடியவரை (எங்கும்) கண்டிலேன், சகத்திழிநீறுநீடுவார்தமைக்கண்

உருபபூமியிலே விபூதியைத் தரிப்பவரைப் பாத்து, யானுமிடுவேனென்றுதாழ்ந்திறைஞ்சு—அடியேனுநதரிப்பேனென்று தாழ்ந்துவணங்க.—எ-று.

திருத்தொண்டகாக்காணுவகைசெய்தது திருவருளேயாகவின், “அருளாலெங்குங்காணுது” என்றா. அமுதுகொள்ளாது அகலவரோஎனனும் ஏக்கத்தால் இசைத்தற்குரித்தலலாத தொழில்லும் இசைந்துபணிநது, விபூதிமுதலிய சிவசினைநகளில விருப்புடையனல்லேனா ஆயினும், விருப்புடையனபோல நடித்தநிறற்றவின் அடியேனையே ஒருதொண்டகை அங்கீகரிக்கவேண்டுமென்ப பிரார்த்தித்தாரொன்பது கருதது. ஏகாரம் தேற்றம் இது உள்ளபடி திருநீறிடுதவின்மையராகத் தமமை இழித்துரைத்தவாறு. (எஎ)

உமமைப்போலநீறிட்டாருளரோவுணரீரீரேனறு
செம்மைக்கறபிறறிருவெணகாட்டமமைதமமைக்கலந்திருத்தி
வெம்மையிறைச்சிசோறித்தினமீட்டுப்படையுமென்பபடைத்தார
தமமையூட்டவேண்டியவருண்பபுகலுநகடுத்தருளி.

(இ-எ.) உமமைப்போலநீறிட்டாருளரோநீருணரீரீரேனறு—உம்மைப்போல விபூதியணிந்ததொண்டா உளரோநீர் அருந்துவீனொன்று, செம்மைக்கறபிறறிருவெண்காட்டமமைதமமை—செவ்வியகற்பினையுடைய திருவெண்காட்டமமையை (நோக்கி), கலந்திருத்திவெம்மையிறைச்சி சோறித்தினம் = கலந்திருத்திவைத்து விருப்பத்தை விளைக்கும் கறியும் சோறுமாகிய இப்படையல்ல, மீட்டுப்படையுமென—எடுத்திவருக்குமபடையுமென்றுபணிக்க, படைத்தார—அவ்வம்மைபாரும் அங்கவமெப்படைத்தார, தம்மையூட்டவேண்டியவருண்பபுகலுநகடுத்தருளி—அமலரை உண்பிக்கவேண்டி நாயனா உண்ணத்தொடங்கலும் அவரைத்தடுத்தி—எ-று.

ஓ - எதிமறை. வெம்மையிறைச்சி - சூட்டிறைச்சியுமாம். (எஅ)

ஆறுதிங்குளொழிநதுண்போமுண்ணுமளவுத்தரியாது
சோறுநாளுமுண்போமுணனுண்படுதெனமமுடனறுய்ப்ப
மாறினமகவுபெற்றீரோனமநகதனறனையழையுமென
வீறுமுதலுமில்லாகாக்கிப்போதுதவானவென்னரா.

(இ-எ.) ஆறுதிங்குளொழிநதுண்போமுண்ணுமளவுத்தரியாது—ஆறுமாதங்கழிந்தபின்பு அருந்துவோமாகிய யாம அருந்துமளவு தரியாமல், சோறுநாளுமுண்போமுணனுண்படுதென = தினமும சோறுண்ணும் நீர் முன்னேயுண்பது என்ன, மாறினமகவுபெற்றீரோல் = மாறுபடுதல்லலாத மைந்தனைப் பெற்றுள்ளீராலை, மைந்தன்றனை நம்முடனறுய்ப்பவழையுமென = அபபுத்தலவனை நமமோடருந்த அழையுமென்றுரைக்க, நறுமுதலுமில்லாதாக்ககு—அநநமும ஆதியுமில்லாத அண்ணலாருக்கு, அவனிப்போதுதவானென்றா—அவன இவ்வேனா உதவமாட்டானென்று விண்ணப்பித்தாரா—எ-று.

*“புணாதீநநனைமையக்குமெனின் பொயமையும்வாயமைமிடத்த” ஆகலின் இப்போதுதவானென்றாரென்க. நன்மைபயத்தல முற்காண்க. (எக)

நாமிககுண்பதவனவந்தானாடியழையுமெனநமபர்
தாமங்கருளிச்செய்ததரியாராதலைவரமுதுசெய்தருள
யாமிககென்செய்தாலாகுமென்பார்விலைவுறறெழுந்தருளாற்
பூமென் குழலாராதமமோடுமபுறம்போயழைக்கப்புகும்பொழுது.

(இ-ள்.) அவனவந்தானுமுண்பது = அவன் வந்தபின்புதான் நாம் அருந்தலாகும் ஆகலின், நாடியழையுமென்றம்பரருளிச்செய = தேடியழையுமென்று சிவபெருமானகட்டளையிட, தரியா = நாயனாசகியாதவராசி, தலைவரமுதுசெய்தருள் = இறைவா திருவமுதுகொள்ளுதற்கு, யாமெனசெய்தாலாகுமென்பா = யாம யாதுகாரியமியற்றினகைகூடுமென்றெண்ணி, விவைமுதறெழுந்துபூமெனகுழலாரதம்மோடும் புறம்போய = சீக்கிரமஎழுந்து பூக்களையணிந்த மெல்லியகூந்தலையுடைய தேவியாரோடும் வெளியேசென்று, அருளாலழைக்கப்படுமபொழுது = அப்பெருமான கட்டளையால அழைக்கருந்தருணத்தில —எ-று

வந்தாலேயென்னும் தேற்றேகாரம் விகாரத்தாற்றொக்கது. இங்கு - தாம் - அங்கு. அசைகள். தரியார என்பா என்பன முற்றெச்சகங்கள். (அ0)

வையநிகழுஞ்சிறுத்தொண்டா மைநூவருவாயெனவழைத்தார்
தையாலாருந்தலைவாபணிதலைநிறபாராய்ததாமழைப்பார
செய்யமணியேசீராளாவாராயசிவனாடியாயா
முயயுமவகையாலுடனுண்ணவாயுழகினரூரெனறோலமிட.

(இ-ள்.) வையநிகழுஞ்சிறுத்தொண்டா = உலகிலகூததிறுந்து விளங்கும் நாயனா மைந்தாவருவாயெனவழைத்தார = மைநூனே வரக்கடவாயென்று அழைத்தார, தையாலாருந்தலைவாபணிதலைநிறபாராய்ததாமழைப்பார = அவாமனைவியாரும் கணவாகறபித்தவழியிலே நிறபாராய அழைக்கத்தொடங்கி, செய்யமணியேசீராளா = சிவந்த இரத்தினமே சீரானே, சிவனாடியாயாமுயயுமவகை = சிவனடியா யாம நந்ததிறுமவண்ணம், உடனுண்ணவழைக்கினரா = உடன்அருந்துதற்கு உன்னையழைக்கின்றாராகலின், வாராயெனறோலமிட = வரக்கடவாயென்று பெருங்குரலிட்டழைக்க —எ-று.

அழைப்பார - முற்றெச்சம் ஆல்-அசை. (அ1)

பரமரூளாறபளளியினினறோடிவருவானபோலவந்த
தரமிலவன்பபிறறனிப்புநலவனறனையெடுத்ததுத்தழுவித்தங்
காமுன்னனை ததுக்கணவனா லகயிறகொடுப்புகளிகூர்ந்தார
புரமூன்றெரித்தாரிடுத்தொண்டருணைப்பெற்றெழுமெனும்பொலிவால்.

(இ-ள்.) பரமரூளால் = சிவபெருமன்கிருபையால், பளளியினின்றோடி வருவான்போலவந்த = கல்விநகழத்தினின்றும் ஓடிவருபவனைப்போல வந்த, தரமிலவன்பபிறறனிப்புநலவனறனை யெடுத்ததுத்தழுவி = இணையிலாத அழகினையுடைய ஏகபுத்திரனைத் தான்கியிணைத்து, தங்கரமுன்னனைத்துக்கணவனாகையிற் கொடுப்ப = தம்முடையகரத்திலிணைத்துத்தலைவாசையிலேகொடுக்க, புரமூன்றெரித்தாரிருத்தொண்டருணை = திரிபுரக்கரைகிய சிவபெருமானடியவா திருவமுது செய்ய பெற்றெழுமெனும்பொலிவாறகளிகூர்ந்தார = பெற்றனமென்னும் உள்ளகிளாசசியாற பெருவகையுறரா. —எ-று.

தரம்-ஒப்பு-முன்-ஏழனுருபு-பொலிவு-உள்ளகிளாசசியினமேறது. (அ2)

வந்தமகளைக்கடிதிறகொண்டமுதுசெய்வீப்பானவந்தார
முநதவேயப்பயிரவராமுதல்வரங்கண்மறைந்தருளச
சித்ததைகலங்கிககாணாதுதிகைத்தாரவீழ்ந்தாரதெருமந்தார
வெந்தவிறைசசிக்கறியமுதுங்கலத்திறகாணாவெருவறரா.

(இ-ள.) வந்தமகளைகொண்டமுதுசெயவிப்பாண்கழிவந்தா—வந்தபுதல்
 வினைததாங்கிக்கொண்டு அடியவரை அமுதுசெயவிக்க வினாவிலணுகினா, முந்தவே
 யப்பயிரவராமுதல்வரங்கணமறைதருள = இவாவருமுன்னமே அவ்வயிரவக்கோ
 லவகொண்ட இறைவா அங்கேமறைநதருளால், காணாதுசிறதைகலங்கித்திகைத்
 தார = காணமையால் மனங்கலங்கி மருண்டா, வீழ்ந்தார—மண்ணிலேவிழுந்தார,
 தெருமந்தார = மனச்சுழற்சியடைந்தார, வெந்தவிழைசசிக்நறியமுதுங்கலத்திற்கா
 ணாவெருவுற்றா = பாசஞ்செய்த ஊனகறியமுதும் பாத்திரத்திறகாணாய்ப் பயந்
 தார்.—எ-று. (அ௬)

செய்யமேனிக்கருங்குஞ்சி செழுங்கஞ்சுகத்தபுப்பயிரவாயா
 முய்வமுதுசெயயாதேயொளிதகதெங்கேயெனத்தேடி
 மையல்கொண்டுபுறத்தணையமறைந்தவவாதாமலைபயந்த
 தையலோடுஞ்சரவணத்ததனயரோடுநதாமனைவார்.

(இ-ள.) செய்யமேனிக்கருங்குஞ்சி = சிவந்ததிருமேனியையும் கறுத்தமயிர
 முடியையும், செழுங்கஞ்சுகத்தபுப்பயிரவா = செழித்தசட்டையையுமுடைய வயிரவ
 சங்கமர், யாமுயவமுதுசெயயாது = யாம் உணமைக்கதிபெறுமாறுதிருவமுதுகொ
 ள்ளாமல்; எங்கேயொளித்ததெனத்தேடி = எங்கேமறைநதனென்று தேடிக்கொ
 ண்டி, மையல்கொண்டுபுறத்தணைய = மயக்கமுடையராய்ப் புறத்தேவர், மறைநத
 வவர் = மறைநதஅப்பரகர், மலைபயந்ததையலோடுஞ்சரவணத்ததனயரோடுமனை
 வார் = பாவத்தேவியரோடும பாலகப்பிரமணியக்கடவுளாகிய புதலவரோடும் எழு
 ந்தருள்வார்.—எ-று.

ஏ-தாம-அசைகள். (அ௭)

தனிவெள்விடைமேனெடுவிசுமபிற்றலீவா பூதகணநாதா
 முனிவரமர்விஞ்சையாகணமுதலாயுள்ளோர்போற்றிசைப்ப
 வினியகறியுநதிருவமுதுமமைத்தாரகாணவெழுந்தருளிப
 பனிவெண்டிங்கண்முடிதுளங்கப்பரந்தருணைநோக்கனித்தார.

(இ-ள.) பூதகணநாதர்முனிவரமர் = பூதகணநாதர்களும் முனிவர்களும்
 தேவர்களும், விஞ்சையாகணமுதலாயுள்ளோர்போற்றிசைப்ப = வித்தியாதராக
 ணும் முதலாயுள்ளவாவுழிபட, இனியகறியுநதிருவமுதுமமைத்தாரகாண = இனிய
 கறியமுதும் திருவமுதும் அமைத்த இருவருங் காணும்படி, தலைவாதனிவெள்விடை
 மேல் = இறைவா தனித்த வெள்ளிய இடப்பவானத்திலே, நெடுவிசுமபிலெழுந்த
 ருளி = நெடிய ஆகாயத்திலே எழுந்தருளியவந்து, பனிவெண்டிங்கண்முடிதுளங்க =
 தண்ணிய வெள்ளிய சந்திரனையணிந்த திருமுடியையசைத்து, பரந்தருணைநோக்
 கனித்தார = பரவிய கிருபானோக்கம் பாலித்தார.—எ-று.

விடைமேல் எழுந்தருளி என இடையையும் துளக்கியெனனுமபிறவினை துள
 க்கவெனத்தனவினையாய நின்றது. சிருத்தொண்டரன்பைவியந்து திருமுடியசை
 த்துக்கருணைநோக்கனித்தாரென்பது கருத்து. (அ௮)

அன்பினவென்றதொண்டரவாக்கம்மந்தமனைவியாமரைநதா
 முனபுதோனறுமபெருவாமுழைமுதுங்கண்டுபரவசமா
 யென்புமனமுங்கரைந்துருகவிழுந்தாரெழுந்தாரேத்திறா
 பின்புபரமாதருதியிறுபெரியோரவருக்கருளபுரிவார்.

(இ-ள்.) அன்பினவென்றதொண்டா = அன்பிலே மேம்பட்ட நாயனரும், அவர்க்கமைந்தமனைவியாரமைந்தா = அவர்க்கு ஒத்த மனைவியாரும் புதலவரும் ஆகிய மூவரும், முன்புதோன்றாமபெருவாமழவை = தமக்கெதிரே விளங்கும் சோமாஸ்கர் சமூகத்தியை, முழுதுங்கண்டபரவசமாய = முற்றநதரிசித்துப் பரவசப்பட்டு, என்புமனமுங்கரைநதருகவிழநதார = ன்னுமபும மனமும் இன்கியுருகப்பணிநதார, எழுநதாரோத்தினா = மீட்டிம எழுநதார துதித்தார, பின்புபரமா = பிணா அப்பெருமான், பெரியோரவருககுத்தகுதியிலுள்ளபுரிவார = நாயனருக்கு அவர் தகுதிகருத்தககப்படி திருவருள் அளிப்பார. — எ-று.

வெல்லு மேம்படல. வாழவுக்கேதுவாகிய சிவக்காட்சியை வாழுவென்றும், இத்தகைய தொண்டை இயற்றினரின்மையின அதற்கையருககுத்தகக அருங்கதியளிக்க உன்னினொன்பா “சகுதியிலுள்ளபுரிவார” எனறும் கூறினார். (அசு)

கொன்றைவேணியாரும்பாகவகொண்டகுலக்கொடியும்
வென்றெடுவேனமைந்தருத்தமவிவாப்பூங்கமலச்சேவழுகீழ்
நின்றதொண்டாமனைவியாரீடுமகனாநாதிபா
ரொன்றுமபிரியாதேயிறைநகுசியிருக்கவுடனொகொண்டேகினார்.

(இ-ள்) கொன்றைவேணியாரும் = கொன்றைமாலையையணிந்த சடைமுடியையுடைய பெருமானும், பாகவகொண்டகுலக்கொடியும் = வாமபாகம்பெற்று விளங்கும் உமாதேவியாரும், வென்றெடுவேனமைந்தரும் = வெற்றிபெற்ற நெடியவேலையேந்திய குமாரசகடவுளும் ஆகிய மூவரும், தமவினாப்பூங்கமலச்சேவழுகீழ்நின்ற = வாசனியிசை சாமராலொடொலும் தமது சிவந்த திருவடியின கீழ்கின்ற, தொண்டாமனைவியாரீடுமகனாநாதிபார = அந்நாயனார் அவாமனைவியார் அவாபுத்திரனார் அவாசாகியாராகிய நாலவரும், எனறும்பிரியாதேயிறைநகுசியிருக்கவுடனொகொண்டேகினார் = எககாலத்தும் பிரிவின்றவணங்கித் தம்பககவிரககுமபடி உடன்கொண்டு சென்றார் — எ-று.

மூவரும் நாலவரையுங்கொண்டேகினொனக தாம-ஏ-அசைகள் (அசு)

ஆறுமுடிமேலணிந்தவருக்கடியாரொன்றுகறியமுதா
வூறிலாததனிப்புதலவன்றனையரிந்தங்கமுதூட்டப்
பேறுபெற்றாரேசேவழுகடலைநிறைகொண்டுநிறவுயிரகள்
வேறுகழறிற்றறிவார்தம்பெருமைதொழுதுவிளம்புவாரம்.

(இ-ள்.) ஆறுமுடிமேலணிந்தவருக்கு = கங்கையைத் திருமுடிமேலணிந்த கடவுளுக்கு, அடியாரொன்று = இவரடியவொன்றும் பாவீனயினால், ஊறிலாததனிப்புதலவன்றனையரிந்தது = யாதொருகுறைபாடும் இல்லாத ஏகபுத்திரனையரிந்தது சமைத்து, கறியமுதாவுட்ட = கறியமுதாக்கத் திருவமுது செய்விக்க, பேறுபெற்றாரேசேவழுகடலைநிறைகொண்டு = பேறுபெற்ற சிறுத்தொண்டநாயனருடைய திருவடிகளைச் சீரமேற்றொண்டு, பிறவுயிர்களவேறுகழறிற்றறிவார = மபெருமை = வேறுயிரிகள் வெகுவேறு வசனிப்பதையும் அறிவாராகிய சேரமால்பெருமானாயனார் சிறப்பை தொழுதுவிளம்புவாரம் = அவரை வணங்கிக்கொண்டு உறைவோம் — எ-று.

ஆறுமுடிமேலணிந்தவருக்கமுதூட்ட என இடையும். அங்கு-அசை. (அசு)

சிறுத்தொண்டநாயனார்புராணம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் - 176.
திருச்சிற்றம்பலம்.

சேரமான்பெருமாயைஞர் புராணம்.

மாவீற்றிருந்தபெருஞ்சிறப்பினமன்னுந், தொன்மைமலைநாட்டுப்
பாவீற்றிருந்தபல்புகழார்பயிலுமியலபிறப்பழம்பதிதான
சேவீற்றிருந்ததாதிருவஞ்சைக்களமுநிலவிச சேராகுலக
கோவீற்றிருந்துமுறைபுரியுங்குலக்கோமூதூரகொடுங்கோஞா.

(இ-ள்.) மாவீற்றிருந்தபெருஞ்சிறப்பினம் இவககுமி குடிக்கொளளும் மிகக்
மேன்மையோடு, தொன்மைமன்னுமலைநாட்டுப்பழமைவாயநத மலைநாட்டிலே, பா
வீற்றிருந்தபல்புகழார்பாவினங்களில் வதிவுறற பலவகைபுகழையுடையவாகள,
பயிலுமியலபிறப்பழம்பதிவசிகும வளமைவாயநத தொன்றுதொட்ட நகரம் யா
தெனின, சேவீற்றிருந்ததாதிருவஞ்சைக்களமுநிலவிச இடபவாகளத்தி லாரோகணி
க்கும் இறைவரது திருவஞ்சைக்களமும தன்னிடத்தே திகழப்பெறறு, சேராகுலக்
கோவீற்றிருந்துமுறைபுரியும்சேரகுலத்தரசா நிலைபெறறுச செங்கோலைச செலு
த்தப்பட்ட, குலக்கோமூதூரகொடுங்கோஞாபலகுடிசள நெருங்கிய தலைமைபெ
றற நகரமாகிய கொடுங்கோஞாராகும்.—எ-று

பதி நிலவி புரியுங் கோமூதூர் என இயையும். இடையிலுண்டாகக்கப்பட்ட
தன்மென்பா “தொன்மைமலைநாடு” என்றும், ஓவ்வொருமரபினரும் புலவாசெய்யு
ளிற் புகழ்பெற்றவமென்பா “பாவீற்றிருந்த பலபுகழார்” என்றும், பெறுதற்கரிய
திவ்வியதலமென்பா “திருவஞ்சைக்களமுநிலவி” என்றும், இது சேராகு இராஜ
தானியென்பா “சேராகுலக்கோவீற்றிருந்து முறைபுரியுங்குலக்கோமூதூர்” என
றும் கூறினார். தான-அசை. உமமை-உயர்வுசிறப்பு (க)

காலையெழுமபல்கலையினொலிகளிற்றறுக்கனறுவடிகுமொலி
சோலையெழுமெனசருமபினொலி தூரகச்செருக்காரகலவுமொலி
பாலையிபஞ்சிபயிலுமொலிபாடலாடனமுழவினொலி
வேலையொலியவிழுங்குமழவிளங்கியோங்குமவியப்பினதால்.

(இ-ள்.) காலையெழுமபல்கலையினொலிசகாலையில எங்கும் மிகும் வேதமுதலி
ய பலகலைகளின் முழக்கமும், களிற்றுக்கனறுவடிகுமொலியானைக்கனறுகள பிளி
றிமும் முழக்கமும், சோலையெழுமெனசருமபினொலிசசோலையிலே மேலெழும்பும்
மெலவிய வண்டுகளின முழக்கமும், தூரகச்செருக்காரகலவுமொலிசகுதிக்களின
களைப்பாலுண்டாகும் முழக்கமும், பாலையிபஞ்சிபயிலுமொலிசபாலையாழமுதலிய
பண்கள் பயிலும் முழக்கமும்; பாடலாடனமுழவினொலிசபாடுதலோடு ஆடுதலின
கண்ணிகமும் மத்தளமுழக்கமும்; வேலையொலியவிழுங்குமழவிளங்கியோங்குமச
சமுத்திரமுழக்கத்தையும் தீழ்ப்படுத்தி விளக்கமுறறு மேற்படும், வியப்பினதுச
மேன்மையையுடையது அநநகரம்.—எ-று.

பலகலைகளும் அபிவிருத்தியடையுமாறு ஒதுதற்குரியகாலம் காலையெயாகலி
ன் “காலையெழுமபல்கலையினொலி” என்றார். பாலையிபண எழுவகைப்பட்டு, னுற்று

மூன்றுபேதமாம். அவையாவன—செம்பாலைப்பண் - எட்டு, பிப்பாலைப்பண் - இருபத்திரண்டு, செவ்வழிப்பாலைப்பண் - பன்னிரண்டு, அரும்பாலைப்பண்—இருபத்தாறு; கொடிப்பாலைப்பண் - பன்னிரண்டு, விளரிப்பாலைப்பண்—ஐந்து, மேறசெம்பாலைப்பண் - பதினெட்டு, என்பனவாம். இவற்றினியல்பை இசைநூலுட்காண்க. (உ)

மிககசெல்வமனைகடொறுமவினையுமின்பமவிளங்குவன
பககநெருங்குஞ்சால்தொறுமபயினெட்டறங்குளபக்குவன
தககவணிகொண்மடங்கடொறுஞ்சைவமேனமைசாற்றுவன
தொக்கவளங்கொளிடங்கடொறுமடங்கநீதியுறுவன

(இ-ள்-) பககநெருங்குஞ்சால்தொறும—அருகே நெருங்கிய சாலையோடொறும; பயினெட்டறங்குளபலகுவன—அமைதிபெற்ற நெடிய தருமங்கள் வளங்குள, தொக்கவளங்கொளிடங்கடொறும—செந்நீர்த வளப்பமவாயநத இடங்கடொறும, நிதியுடங்குளபலகுவன—திரவியமுற்றும நெருங்குவன, செல்வமிகமனைகடொறும—செல்வம ஓங்கிய திருமனைகடொறும, விழையுமின்பம்விளங்குவன—விருமபததக்க இன்பங்கள் விளங்குவன, தககவணிகொண்மடங்கடொறும—சிறந்த அங்கங்கள்மைநத திருமடங்கடொறும, சைவமேனமைசாற்றுவன—சிவசமயத்திருமேனமைசாறுபபடுவன.—எ-று

எனவே, அறம்பொருளினபமவீடெனஹம் உறுதிப்பொருட்பேறு நான்கும் ஒருங்கு நிரம்பப்பெற்றது அநநகொளறபடி வீட்டிலககணங்களை உள்ளவாறு விளக்கவல்லதாகவின சைவநூலாராய்ச்சியே அநநகரத்தின மிககசென்பார “சைவமேனமைசாற்றுவன” என விதந்தானாக. இச்செய்யுள் அடிமறிமாற்றுப்பொருள்கொளய் நின்றது. சடநறங்குளபதம பாடம், சத்தாகிப அறங்கள் என்று இதற்குப் பொருளுரைப்பா. (ங)

வேதநெறியினமுறைபிறழாமிககவொழுக்கநதலைநினற
சாதிரானகுநிலைதழைக்குநதனமைததாக்கிததமதில்சூழ
சூதவகுளசரளநிரைதுதையுஞ்சோலைவளநகாதான்
கோதையரசாமகோதையெனககுலவுபெயருமுடைத்துலகில்.

(இ-ள்.) வேதநெறியினமுறைபிறழாமிககவொழுக்கநதலைநின்றவேதமார்க்கத்தின் நியதிதவருது மேம்பட்ட ஒழுக்கத்தினிலபெற்ற, சாதிரான்கும்—மறையவா முதலிய நான்குவருணத்தாரும், நிலைதழைக்குநதனமைததாக்கி—அவரவாகரும ஆசிரமநிலைகளில் அபிவித்தியுடையும நியலபையுடையதாய, தமதில்சூழசூதவகுளசரளம்—மலைப்பாலும் மதிலகளைசூழமுத மா மகிழ்நறுளிமுதலிய மரங்கள்; நிரைதுதையுஞ்சோலைவளநகா—விரிசையாக நெருங்கிய சோலைகளையுமுடைய அக்கொடுங்கோளுரானது, கோதையரசாமகோதையெனககுலவுபெயருமுலகிலுடைத்து—கோதையென்ப பெயாபெற்ற சேரரால் ஆளப்படுதலின மகோதையென விளங்கும் பெயரையும் உலகிலுடையது.—எ-று.

நிலை - ஆசிரமம் தான - அசை.

(ச)

முருகுவிரியுமலர்ச்சோலைமுதாரதனகணமுறைமரபி
னருகியழியுங்கவிநீக்கியறங்கொள்சைவத்திறநதழைப்பத
திருகுசினவெங்களியானைச்சேரர்குலமுமுலகுஞ்செய்
பெருகுதவத்தாலரனருளறபிறநதார்பெருமாக்கோதையா.

(இ-ள்.) முருகுவிரியும்லாசசோலைமூதாரதனகண்மணம்விரியும் பூஞ்சோலைகளைபுடைய அவ்வளநகரத்தினகண, முறைமரபினருகியழியுவகலீக்கி=தொன்று தொட்ட மரபுகளில் சிறுகத்தொடரந்து அழிக்கும் கெடுகிலையொழித்தது; அறங்கொள்ளைவததிறநதழைபட்டதருமநெறியைக்கொண்ட சைவத்தின் கூறுபாடுகள் தழைக்கும்படி, திருகுசினவெங்குளியானைச்சேரர்குலமும்=மாறுபட்ட கோபத்தை யுடைய வெவ்விய மதயானைபையாயநத சேரரது குலத்தரும, உலகுஞ்செய்யபெருகுதவத்தால்=உலகிலுள்ளவரும் புரிந்த உயர்நத தவத்தினாலே, அரணருளாறபிறநதாராபெருமாககோதையாரா=சியக்கருபையால் பெருமாககோதையாரொன்பவா திருவவதாரஞ்செய்தாரா —எறு

* “சூ ஓமடிநது” எனபதபோல அழியுமெனமை தனவினை பிறவினைப்பொருளில் வந்தது. † “ஆலகவையிச்சயவறமபெருகும” என்றாகு, கலீநீங்கச சைவத்திறந்தழைப்பவெனனது “கலீநீங்கசைவத்திறந்தழைப்ப” என்றது கலியை நீக்குதிறநன்மை சைவத்திறகும உணமையிற்சிபாலும் இஙங்னமே † “என்பி லதனை வெயில்போலக காயுமேயன்பி லதனை யறம்” எனவருதல அறிக. குலமும் உலகும் இடவாகுபெயர். (7)

திருமாரகரத்திருவவதாரஞ்செய்விழவினசிதப்பினால் வருமாகளி கூரெய்யாடலெடுப்பவானமலாமாரி தருமாவிசுமபினமிகநெ நுங்கத்தழங்குமொலிமங்கலவகதா முடியப் பெருமாநிலத்திலெவ்வியிருமபெருமகிழாசிபிறங்கினவால்

(இ-ள்) திருமாரகரத்திறாத அநாகாததிலுள்ள திருவவதாரஞ்செய்விழவினசிதப்பினால்=பெருமாககோதையா திருவவதாரஞ்செய்ய மங்கலவிசேடத்தால், கூரகளியருமாநெய்யாடலெடுப்பவரு சளிப்போகருமபடி எண்ணையாடலை எங்குஞ்செய்ய, வானத்தருமலாமாரி=பொன்னுலகத்தினுள் பருசுநருக்களின் புத்தப்பவருஷமானது, மவிசுமபி மிகநெருங்கு=பெருமபெற்ற ஆகாயத்தில பெரிதும் கிரமப, தழங்குமொலிமங்கலவகதாபு=ஒலிக்கின்ற மங்கலவாததியமுழக்கம என்கும் ஓங்க, பெருமாநிலத்திலெவ்வியிருமபெருமகிழ்ச்சிபிறங்கினமியிசப பெரிய இப்பூமியிலே எவ்வகையுயிரகளும மிக்க மகிழ்ச்சி விளங்கப்பெற்றன.—எறு.

இநதாயனா தெய்வீகமுடையராகலின் புத்தப்பவருஷம் பொழிதலும் மங்கலவாச்சியமுழங்கலும் எவ்வயிரு மினப்புறதலும் என்கும் நிகழ்ந்தன எனக. வருமாறு கடைக்குறையாயிறறு. ஆல-அசை. (க)

மண்மேற்சைவநெறிவாமுளாளநதுமுனைவழியன்பாற கண்மேல்விளங்குநெறியினர்கழலேபேணுங்கருத்தினராயுண்மேவியவன்பினராகியுரிமையரசாதொழில்புரியார தெண்ணீர்முடியார்திருவஞ்சைக்களத்திறறிருத்தொண்டேபுரிவார.

(இ-ள்.) மண்மேற் சைவநெறிவாமுளாளந்து = உலகத்திலே சிவசமயநெறி தழைத்தோங்க வளாச்சியுற்று, முன்னைவழியன்பால் = தொன்றுதொட்டுத் தொடர்ந்துவந்த அன்பிலுல; கண்மேல்விளங்குநெறியினா = நெற்றிக்கணவாயநத நிமலருடைய; சமுலேபேணுங்கருத்தினராய் = திருவடிகளையே நேசிக்கும் சிந்தனையுடையராய், உண்மேவிய வன்பினராகி = உள்ளத்திலே குடிக்கொண்ட அன்பையுடைய

* திருக்குறள், ௬0௪. † ஷை ௬௬. ‡ ஷை ௭௭.

ராகி; அரசருரிமைத்தொழில் புரியார் = அரசாக்குரிமையாகிய அத்தொழில்லை இயற்றார்; தெண்ணீர் மூடியாரா = தெளிந்த கங்கையையணிந்த திருமூடியையுடைய சிவபெருமானது, திருவஞ்சைக்களத்திற நிருத்தொண்டேபுரிவாரா = திருவஞ்சைக்களத்திலே திருத்தொண்டுகளையே செய்வாரா —எ-று

ஏகாரம் இரண்டும் பிரிநிலை, உண்மேவிய அன்பு - இயற்கையன்பு. (ஏ)

உலகினியல்புமரசியல்புமுறுதியல்லவெனவுணர்வார்
புலரியெழுநதுபுனன்முழுகிபுபுனிதவெண்ணீற்றிறனுமுழுக்கி
நிலவுதிருநந்தனவனததுநீடுமபணிகளபலசெய்து
மலருமுக்கையுங்கொணர்ந்துதிருமலைசாததமகிழ்ததமைதது.

(இ-ள்) உலகினியல்பு மரசியல்பு முறுதியல்லவெனவுணர்வாரா = நிலவுலகினிசிறப்பும் அரசினிசிறப்பும் நிலையல்லவென்று சிங்கிப்பாராகிய அந்நாயனர், புலரியெழுநது புனன்முழுகி = விடியலில்எழுநது தீர்த்தநீராடி, புனிதவெண்ணீற்றிறனுமுழுக்கி = சுத்தமாகிய திருவெண்ணீற்றிறனும முழுக்கி, நிலவுதிருநந்தனவனத்து நீடும்பணிகள பலசெய்து = விளங்குகின்ற திருநந்தனவனத்திலே அதற்குரிய மிக்கதிருப்பண்கள பலவுடையற்றி, மலருமுக்கையுங்கொணர்ந்து = மலாகளையும் அருமபுகளையும் கொண்டுஉருந்து, மகிழ்தது திருமலைசாததவமைதது = மகிழ்தது திருமலைதொட்டுத் துணிதற்கு இருத்தி,—எ-று.

நித்தியாநித்தியப் பொருள்களின நிலைமையுணர்ந்தமையால் அநித்தியப்பொருள்களில் அவாவுதலொழிந்த நித்தியப்பொருளாலும் நிமலருக்குரிய நியதியையே மேற்கொண்டாரென்பதாம். எனவகை ஸநானத்துள் வெண்ணீற்றின முழுகலும் ஒன்றாகலின் “வெண்ணீற்றிறனுமுழுக்கி” எனறார். அவ்வெணவகையுள் வானுணஸ்நானம்-சலத்திலெழுநது, ஆக்கினேயஸ்நானம்-அக்கினிசமபந்தமான பஸமத்தை உத்துள்ளனஞ்செய்வது, மந்திரஸநானம்-சந்தியோசாதாதி மந்திரங்களை உச்சரிப்பது; மானசஸநானம்-பிரணவோச்சாரத்துடன் தியானமபுரிவது, திவ்வியஸநானம் குரியகிரணத்துடன் ஶ்ரோற்றியமழையில் கிழக்காக ஏழுநடப்பது, இது (மகேசுதிரமெனவும்பெயாபெறும்) மாருதஸநானம் - காற்றிற-வந்த பசுவின்பாததுளியில் எதிரிட்டுச்செல்வது. (இதுவாயவயமெனவும் பெயாபெறும்) பாததிபஸநானம் - சிவாலயங்களில் அல்லது நதிகளிலுள்ள மிருத்திகையைக் குழைத்துத் திரிபுண்டரமாகத்தரித்தலும், குழைத்ததீர்த்தத்தைப் புரோகித்தகொள்ளுதலுமாம். கௌரவஸநானம்-ஆசிரியாபாததீர்த்தத்தை மூழ்குதலும், புரோகித்தகொண்டு உட்கொள்ளுதலுமாம் இவற்றுள் முந்தியநானமும் நித்தியமெனவும் பிரதியநானமும் ரைமித்திகமெனவும் பெயாபெறும். இவை சைவபூஷணத்துக்கண்டன. (அ)

திருமஞ்சனமுங்கொணர்ந்துதிருவலகுமிட்டுத்திருமெழுக்கு
வருமன்புடனின புறச்சாத்திமறுமுள்ளதிருப்பணிகள்
பெருமைபிறங்கச்செய்தமைததுபேணுமவிருப்பிறற்றிருப்பாட்டு
மொருமைநெறியினுணர்வுவரவோதிப்பணிக் தேயொழுகுநாள்.

(இ-ள்.) திருமஞ்சனமுங் கொணர்ந்து திருவலகுமிட்டு = திருமஞ்சனத்தை யுங்கொண்டுவந்து திருவலகுமிட்டு, வருமன்புடனினபுறத்திருமெழுக்குச்சாத்தி = வளருகின்ற அன்போடு இன்பமலியத் திருமெழுக்குமிட்டு, பெருமைபிறங்கமற்றுமுள்ள திருப்பணிகள்செய்தமைத்து = பெருமை மிகுமபடி மற்றைத்திருப்பணிகளையும்

செய்தமுடிதது; பேணும்விருப்பி நெருமைநெறியினுணாவவர = உரிமையாகக் கொண்ட விருப்பத்தோடும் ஒற்றுமைப்பட்ட ஒழுக்கத்தால் அறிவுமுதிர்ந்தவன்; திருப்பாட்டுமோதிப்பணிந்தேயொழுநான = திருப்பாடல்களாலும் துதித்துவணங்கி ஒழுநாகலாததில். —எ-று

அரசரிமையைசன்று அமலாதிருத்தொண்டை மேற்கொண்டமையாற் பெரிதும் பெருமைபெற்றனரென்பா “பெருமைபிறங்கசெய்து” என்றும், ஒற்றுமைப்பட்ட ஒழுக்கமே உண்மைஞானத்திற்கேதுவென்பா “ஒருமைநெறியினுணாவவர” எனறும் கூறினார். வர - வினையெச்சத்திரிபு. (௧௭)

நீரினமவிநதகடலகழிநெடுமால்வரையினகொடிமதில்சூழ சீரினமவிநததிருநகரமதனிற்செங்கோறபொறையனெனுங் காரின்மவிநதகொடைநிழனமேற்கவிகுருங்கொற்றகருடைநிழற்கீழ்த் தாரின்மவிநதபுயத்தரசனறரணிநீததுததவளுசாரநான.

(இ-ள்.) நீரினமவிநத கடலகழி = நீர்நிரம்பியகடல் போலும் (நெடிய) அகழியும்; நெடுமால்வரையின கொடிமதில்சூழ = பெருமைபெற்ற சககரவாள்கிரிபோலக் கொடிநாட்டப்பட்ட பெரியமதில்களும் சூழநத, சீரினமவிநததிருநகரமதனில் = சிறப்பின்மிக அத்திருநகரத்தின்கண்ணே, நிழனமேற்கவிகுருங் கொற்றகருடைநிழற்கீழ் = மேலேநிழல்பரப்பு வெண்கொற்றகருடைநீழலிலே, காரின்மவிநதகொடைத்தாரின்மவிநதபுயத்து = மேகத்தின்மிகக் கொடையையும் மலையாற்சிறந்தபுயங்களையும் வாயநத, செங்கோறபொறையனெனுமரசன = செங்கோறபொறையனென்பபெயாபெற்ற அரசன, தரணிநீதது தவளுசாரநான = இவ்விலகவாஞ்சையையொழிந்ததுத் தவத்தைபடைநதான். —எ-று.

இநநகரம மேலேசசமுத்திரதீரமாகிய மலையாட்டதாக்கலின் கடலாகிய அகழியையும் மலையாகியமதிலையும் வாயநதநகரென்னலும் ஒன்று செங்கோறபொறையன் செங்கோலைப் பொறுத்தவன் எனவே, செங்கோல் எவாக்கும்பொதுவாகாத தமக்கேசிறப்பாகக்கொண்டு உலகமுழுதும்புரந்தவன் என்பதுகருதது. (௧௮)

வநதமரபினரசளிப்பான்வனஞ்சார்தவத்தின்மருவியபின் சிந்தைமதிநூறேரணமசசாசிலராளாயநதுதெளிநதநெறி முநதைமரபினமுதலவாதிருத்தொண்டுமுயல்வாரமுதற்றுக விநதுமுடியாதிருவஞ்சைக்களத்திலவர்பாலெய்தினார்

(இ-ள்.) வநதமரபினரசளிப்பான் = அச்சேரமரபிலுதித்தவனாய் அரசளித்த அவ்வரசன், வனஞ்சார்தவத்தின் மருவியபின் = வானப்பிரததையசசென்றபின்; சிந்தைமதிநூறேரணமச்சா = இயற்கையாகிய மனவுணாச்சியோடு நூலுணாச்சியையுமுடைய மந்திரிகள், சிலநாளாயநதுதெளிநதநெறி = சிலதினம் ஆராயநதுதெளிந்தவழி; முதல்வாதிருத்தொண்டுமுயல்வார = சிலபெருமான திருத்தொண்டிலே முயல்வாராகிய அந்நாயனாரே, முநதைமரபினமுதற்றுக = முதன்மையாகிய அம்மரபிற்குரிய முதல்வராகப்பலப்பட, இந்துமுடியார் = இளம்பிறையணிந்த திருமுடியையுடைய அவ்விறைவரது, திருவஞ்சைக்களத்திலவர்பாலெய்தினார் = திருவஞ்சைக்களத்திலே அவாபாற சேர்ந்தார். —எ-று.

முதலாகவென்பது துச்சாரியைபெற்று முத்தறாக்கவென நின்றது. (௧௯)

எய்தியவாதமெதிரிதைஞ்சியிருந்தனச்சாரன்மலைநாட்டுச் செய்திமுறைமையாலுரிமைச்செங்கோலரசுபுரிவதற்கு மைதீர்நெறியின முடிசூடியருளுமரபாலவந்ததென்ப பொய்தீர்வாய்மைமந்திரிகளபோற்றிப்புகன்றபொழுதினகண.

(இ-ள்.) பொய்தீர்வாய்மைமந்திரிகளென அசத்தியதன்வகிய சத்தியநிலைமையுடைய மந்திரிமார்கள, அவாதமெதினெய்தியிதைஞ்சி = அநநாயனாமுன்னர் அடைந்துபணிந்து, இருந்தனச்சாரன்மலைநாட்டுச்செய்திமுறைமையால் = வளமையோடு குளிர்ச்சியும் சாரலகளுமவாயந்த மலைநாட்டுக்குரிய செய்கையின முறைப்படி, செங்கோலரசரிமைபுரிவதற்கு = செங்கோலையுடைய அரசரிமையைச் செய்தற்கு, மைதீர்நெறியினமுடிசூடி = குற்றமற்றநெறிப்படி தேவரீர் முடிசூடிக்கொண்டு; அருளுமரபால்வந்ததென = (உயிர்களைக்) காத்தருளு முறைமையினபொருட்டு (யாங்க ளெல்லாம்) வந்ததென்று, போற்றிப்புகன்ற பொழுதினகண = பணிந்து கூறியதருணத்தில. — 6-ஆ.

நீதிகள் அநதந்தநாட்டுக்கியையச சில வேறுபடுத்தலுளவாகலின “ மலைநாட்டுச் செய்திமுறைமையாலரசுபுரிவதற்கு” எனநா மரபால் வேற்றுமைமயக்கம். (கஉ)

இன்பமபெருகுந் திருத்தொண்டுகிடையூறாகவிவாமொழிந்தார் என்புநிலைமெய்வழுவா மையரசுபுகருமருளுண்டே லென்புமரவுமுனைந்தாரை யிலைபெற்றறிவெனப்புகு முன்புதொழுதுவிண்ணப்பஞ் செய்தாமுதல்வாருளினால்.

(இ-ள்.) இன்பமபெருகுந் திருத்தொண்டுகிடையூறாக விவாமொழிந்தார் = இன்பத்தைவினைக்கும் இறைவாதிருத்தொண்டுகுத்த தடையாக இவா இதனைக்கூறினா, மெய்யன்புநிலைமழுவாமையரசுபுகருமருளுண்டே = உண்மையாகிய பத்தியிலுறுதிமாறாமல் அரசைச்செல்லுத்தும் திருவருளளிப்பதாயின, எனபுமரவுமுனைந்தாரை = எலும்பையும் பாம்பையும்ணிந்த எம்பெருமானால், இடைபெற்றறிவேனெனப்புகு = விண்ணப்பிக்கும் சமயம்வாயக்கப்பெற்றுத் திருவுளப்பாங்கறிவேனென்றுசென்று, முன்புதொழுது விண்ணப்பஞ்செய்தார் = முன்புவிண்ணப்பித்து விண்ணப்பஞ்செய்தார், முதல்வாருளினால் = அமருசற்கடவுளின திருவருளால். — 6-ஆ.

அரசரிமையை மேற்கொள்ளின அநவாதற்கும் அரியதொண்டுகளியற்றற்கு அருமையால் “தொண்டுகிடையூறாக விவாமொழிந்தார்” என்றும், அன்புமழுவாது அரசுபுரியப் பெருமானறிஞவருளவழங்கின அங்குகூடுகலாமென்பார் “அருளுண்டேலறிவேன” என்றும் குறித்தாரெனக், புனைந்தாரை வேற்றுமைமயக்கம், இடைசமயம். (கஉ)

மேவுமுரிமையரசளித்தேவிருமபுகாதல்வழிபாடும் யாவும்யாருங்கழறினவுமறிபுமுணாவும் தில்லாத் தாவில்விறலுததண்டாதகொடையுமடலிடவாகனமுதலாக காவன்மன்னாக்குரியனவுமெல்லாங்கவந்தறப்பெற்றாரா.

(இ-ள்.) உரிமைமேவுமரசளித்தே = தமக்குரிமைவாயந்த அரசைச்செல்லுத்திக்கொண்டே; விருமபுகாதல்வழிபாடும் = தம்பெருமானை விருமபிய அன்போடுவழிபடுதலும்; யாரும்யாவும்கழறினவுமறிபுமுணர்வும் = மனிதர்தேவாநாகராகிய உய

நீதியையும் ஏனையுயிர்களாகிய அஃறியையும் கூறியவாததைகளை அறியுமுணர்ச்சியும்; ஈறில்லாததாவில்ஹீறலும் = அளவுபடாததாய அழிதலுமில்லாதவெற்றியும்; தண்டாதகொடையும் = நீக்கமில்லாத சகையும், படைவாகனமுதலாகவானமன்னாகருரியனவும் = ஆயுதம் வாகனமுதலாகிய அரசாசகருரிய அருமபொருள்களும், கைவல அறப்பெற்றா = எகொவரப்பெற்றா —எ-று

யாரும்யாவுகழறினவற்றைத் தமதுதானத்திலிருந்துகொண்டே அறிதற்றன்மையடைந்தமையால் கழறிற்றறிவாரெனப்பெயாப்பெற்றனா. சமுதல பேசலேயாயினும் ஈண்டு மனத்தோடு உசாவலினமேறறு. இதுனைப்பினனா “அளவில்பெருமையகிலயோனிகளுங்கழறிற்றறிந்தபற்றி - ணுளமன்னியமெய்யுறுதுயர மொன்றுமொழியாவகையகற்றி” எனவருதலானுமுணாக. (கச)

ஆனவருள்கொண்டருசலிசெய்திறைஞ்சிப்புறம்போந்தரசனித்ததா ஊனமாகுந்திருக்கொண்டுக்கொனி னுமுடையானருளாலே மேன்மைமகுடந்தாங்குத்தறகுவேண்டுமமைசசாககுடனபடலுமானவமைசசாதாளபணிந்தவயினைமெற்கொண்டுமகிழ்ந்தெழுந்தார்.

(இ-எ) ஆனவருள்கொண்டருசலிசெய்திறைஞ்சிப்புறம்போந்தரு=இங்ஙனம்பாலித்த திருவருளையேற்றறுக்கொண்டு கரங்குவீத்தவணங்கி வெளியேவந்த, அரசனித்ததற்றிருத்தொண்டுகூனமாகுமெனினும் = அரசைமேற்கொள்ளின அரியதிருத்தொண்டுகளுக்கு இடையூறு அணுதமாயினும், உடையானருளாலே மேன்மைமகுடந்தாங்குத்தறகு வேண்டுமமைசசாககுடனபடலும் = சிவபிரான திருவருளினாலே சிறந்ததிருமுடிபுனைத்தற்குப் பிராந்ததிரகும் மந்திரிமாரக்கு உடனபடுதலும், மானவமைசசாதாளபணிந்தது = மாட்சிமைப்பட்ட அமநநிமிரா அவாபாதங்களைவணங்கி, அவ்வினைமேற்கொண்டு மகிழ்ந்தெழுந்தார்=அத்தொழிலைமேற்கொண்டு களித்துச்செல்வாராயினா.—எ-று.


அருளாலே உடனபடலுமென இயையும் (கரு)

உரிமைநாளிலோரைநலனெய்தமிககவுபகரணம் பெருமைசிறக்கவேண்டுவனவெல்லாமபிறங்கமங்கலஞ்செய்திருமையுலகுக்கொருமைமுடிகவித்ததால்லாவுயிருமகிழ்தருமநிலைமையறிந்துபுவிதாங்குகழறிற்றறிவார்த்தாம.

(இ-எ.) உரிமைநாளிலோரைநலனெய்த = உரிமைபெற்றதனைத்திலே இலககின்பபொருத்தமும் ஒருங்குஅமைய, மிககவுபகரணம் பெருமைசிறக்கவேண்டுவனவெல்லாம்பிறங்க=மேம்பட்ட உபகரணங்களால் மேன்மைமிகச செயயவேண்டும் செயல்களெல்லாம் நடக்க, மங்கலஞ்செய்திருமையுலகுக்கொருமை முடிகவித்தார் = நாயனாரை அலங்கரித்தச சித்தும் அசித்தமாகிய பிரபஞ்சத்திற்கு ஒற்றுமைப்பட்ட திருமுடியைசூட்டினா, எல்லாவுயிருமகிழ்தருமநிலைமையறிந்து=எவ்வுயிர்களும் மகிழ்தற்கு ஏதுவாகிய நீதியினியல்பையுணர்ந்து, புவிதாங்குகழறிற்றறிவார=இப்பூபாரந்தாங்குக கழறிற்றறிவாரநாயனா —எ-று.

உபகரணம் எனபுழி மூன்றனுருபு விரிகக. யாரும் யாவுங் கழறிற்றறிந்து ஆளுதலின் “இருமைபுலகுக்கொருமைமுடி” என்றா. * “மறத்திற்குமஃதேதுணை”

* திருக்குறள் - எசு. அறத்திற்கே.



என்பதில் நீக்குதலென நுகர தொழிற்பெயா எஞ்சினின்றொப்போல, உலகுககென்பதில் ஆளுதலென்பது எஞ்சினன்றெனக்கொள்ளலும் ஒன்று இவ்வநம நடுவே ஒருசொற பெயது பொருளுரைத்துத் துமீத மொக்கொளக்கென்றா பிரயோகவிவேகநூலாரும், மகிழ ஏதுபெயாநுள விரியசினற வினை - மொக்க மிழசரு மெனக்க காரியத்தைக் காரணமாக உபசரிப்பார் கழறிநற மொன்பது பிரயெயபுள்ளவருங் கொண்டென்பதேனா முடிவுறும பம்-அலச (கக)

தமபிரானாகோயி உவலகெ காணடுதி நமுனாழும்கெழுதது குமபயானேமேலொரெண்டுலொறமந் துடபு ருதாமளையு நமபுமுரிமையவாகா நுகருங் கொணகாசுழவக நுகொளவார மொயமபி லுவரின பெயாசுமமே மொவணனாளுமுன வெவரக்கண்டார்.

(இ-அ) தமபிரானாகோயி உவலகெ காணடுதி நமுனாழும்கெழுதது=சிவபெருமான திருக்களையிற் உவலகந் தமீ முனல் கெழுதது குமபயானேமேலொரெண்டு=மொத உபகடையய லேயிவ ஆடு ணி து, கொறம்ககுடையும் சாமரையும் = டெனொறநாகுடைடை சாமரானேயு, தமபுமுரிமையவாதா நுக = விநாமபும உரிசமயவா டு உபகொணகாசுழவக நுக டொ = மநக மயவாயநக நகாபுநகிதே மொருவாரயிலா டொணணமொமபிலுவரின பெயாசுமமே மொவரினவ மெண்ட = (அங்கநடை வருடா) ஒருவண்ணுண தோளிவ உயாமணமுட டை சுநகருகெடை எதிரே, கொக்கிதூ.—எ-று

குழ புற (கக)

மழையிறசொகநகருவ நு மொ ரிவெந்ததவடிவினா லுமழையிறபொலிகநி நக ரகதாடியா மொமெனதுணாநகெ யிறழயிறசிறகநகவொலா ந டலயானைகக ந துரினறிழிகநா விழைவிறபெருகுங்காதலினா டொகொசொனய வகெசாழுதார.

(இ-ஆ) மழையிறசொகநகருவ நு மொ ரிவெந்ததவடிவினா = மழையினுலே கரைவுறும உலாமணபுகுறு உலவெருட உட கசொல உழையிறபொலிகநிநக ரகதா = மாரூற-வந்த திரகநாடொ மொமய சிவக நமட நு, அடியாரவேட மெனறணாநகு = 'நொசொலொடா திரு. டொலொச டெதி, து விழையிறசிறநக தே டை நாலு = ஆப லெகநளி சிறு முட டாமணக நெறிமையுடைய, யானைகசுமுறு தி ரி ரி திர = யானப்பிடரினி நறும டு உட, விழைவிறபெருகுங் காசுவினா = விருபப டிதா வினா ம அளமடுல, யினாநதுவசனநகைதொழு தார = வினாவாகப்பி யுநகரநகவகெ மெண்டகரு - எ-று

அயகு-ஏ-அசைகள். (கஅ)

சேராபெருமானொழுநகணநிசிரக நகந கிகிமுனவணங்கி யாடுனறடி யேனைகுகொண்டசடி மெனடிவணனா மெனனசச சேரர்பிராணுமடிச சேரனடியெனெனுதி துநீறநன வாரவேடநினைபித்தீவருநதா தெகுமெமொழி கதார்.

(இ-ஆ) சேராபெருமானொழுநகணநிசிரக நகந கிகிமுனவணங்கி = சேரகுபாதிபா வணங்கநோக்கி; சிந் தைகலநகிகிமுனவணங்கி = (அங்குணனா) மனக்கலக்கமுறறு எதினொகணங்கி, அடி நுசு

யேனையாரொனறுகொண்டது=அடியேனையானறு கருதியது அடியேனடிவண் னானெனன=அடியேன அடிதொண்டுபுரியும் வண்ணெனனறு விண்ணப்பிக்க, சே ராபிரானுமடிச்சேரளடியேனெனறு=அச்சேரகுலாத்பரும அடியேன அடித்தொ ண்டுபுரியும் சேரனெனறு கூறி, திருநீற்றினவாரவேடங்ளைபதித்தீர்=திருநீற்றின் உரியவேடத்தை இப்பொழுது சிந்திக்கச் செய்தீர், வருந்தாதேகுமெனமொழிகநார= வருத்தமுறாது செல்லுமெனச் செப்பினா—எ-று. (கசு)

மன்னாபெருமானதிருத்தொண்டெலாடுமதிநீடமைச்சொலாளு செனனிமிசையஞ்சவிசெயதுபோற்றச்சினமாலகனிநேறி மினனுமணிப்பூண்கொடிமாடவீதிமுதூரவலகொகொணடு பொனனிமணிமாளிசைவாயில்புகார்புனைமங்கலம்பொலிய

(இ-ள) மதிநீடமைச்சொலாம=அறிவினமீக்க மந்திரிபார்களெலாம், மன னாபெருமான்நிருத்தொண்டிகண்டு=அச்சாசகாசராகிய ஆநாயனாறுது திருத்தொ ண்டைநோக்கி, செனனிமிசையாஞ்சவிசெயதுபோற்றச்சினமேற கரங்குவிடது வண் டக, சினமாலகனிநேறி=கோபமீக்க பெருமைவாயந்த யானமேறவொணடு, மின்னு மணிப்பூண்கொடிமாடம்=பிரகாசிக்கும் இரத்தினக்கோவைகளையுடைய கொடிநா ட்டிய மாடங்கள் நெருங்கிய, வீதிமுதூரவலகொணடு=வீதிக்கையுடைய வியன நக ளை வலங்கொண்டு, புனைமங்கலம்பொலிய=அலங்கரிக்கப்பட்ட அட்டமங்கலம் ஏந்த, பொனனிமணிமாளிசைவாயில்புகார்பொனனாலும் மணியாலும் பொலி வந்த அரண்மனையாயில் அணுகினா—எ-று

அவடமங்கலமாவன - கணனாடி, இடபம், நீபம், ஸ்ரீவற்சம், சாமரம், வல ம்புரி, சவஸ்திகம், பூண்குமபம் என்பன இவற்றுள், இடபம் ஸ்ரீவற்சம் வலம்புரி சவஸ்திகம் என்பவற்றை நீக்கி, கொடி, முரசு, மணி அலகு இணைக்கவல ஆங்குசம் எனப்பவற்றைகொள்ளலும், இவ்விருக்கை மங்கலங்களையும் தனித்தனி ஒருங்கேக துதலும் உண்டு ஒருங்கேகதுதலைக்காதுபுராணம் திருச்சு வியாணப்படலத்தில 'இரு வகைப்படுமெனவகைமங்கலம் - பொருண்கமமுற்றவுப்புல வயாபற்பல - வரிசை யிற்கொடுவந்தெத்திரயத்தீ - ரரியயற்கரித்தியவண்ணெமுன.' என்பதனாபுமு ணாக. ஸ்ரீவற்சம்-பெண்குழந்தையை இடையி வைத்திருக்கும் ஒரு பெணவடிவம். சவஸ்திகம் மண்டபவடிவம், அவ்வுறு மேழிவடிவம் (உ-0)

யானைமிசைநின்றிழிந்தருளியிலங்குமணிமண்டபத்தின்கண் மேன்மையரியாசனத்தேறிவிளங்குகொவறககுடைநீழறறப பாணலவிழியார்சாமரைமுனப்பணிமாறப'னமலாதூவி மானவரசாபோற்றவீற்றிருந்தாரமன்னாபெருமானா

(இ-ள.) யானைமிசைநின்றிழிந்தருளி=யானையினினறம் இறங்கியருளி இல ங்குமணிமண்டபத்தின்கண்=ஒளிவிளங்கும் மணிகளாலாகிப் கொலுமண்டபத்திலே, மேன்மையரியாசனத்தேறிவிளங்குகொவறககுடைநீழறறப பாணலவிழியார்சாமரைமுனப்பணிமாறப'னமலாதூவி மானவரசாபன்மலாதூவிப்போற்றம்மாடசிமைப்பட்ட மன்னவா பல மலர்களைத்தனவீப் பணியவும், மன்னாபெருமானாவீற்றிருந்தார=சேரமான பெருமா னையனா சிறி தமாந்திருந்தாரா—எ-று, மிசை - எழனுருபு. (உக

உலகுபுரகுகுக்கொடைவளவருரிமைசெழியருடனகூட
 நிலவுபெருமுகுகோககளாய்நீதிமனுநானெறிநடத்தி
 யலகிலரசாநிறைகொணரவகந்தமபுறத்தமபகையறுதது
 மலருநுநீற்றெளிவளரமதைகள்வளரமணனளிப்பாரா.

(உ-ள்) உலகுபுரகுகுக்கொடைவளவா=உலகைக்காசகும் கொடையின் மிக்
 கச்சாமுழு, உரிமைசெழியருடனகூட=உரிமைபெற்ற பாண்டியரும் தம்மொடு
 நடப்புபேண, நிலவுபெருமுகுகோககளாய்=விளங்கும் பெருமைபெற்ற மூவேந்தர்க்
 ளாட, நீதிமனுநானெறிநடத்தி=மனுநூலறிவுடைய நீதிநெறிகளை நடத்தி, அலகிலர
 சாநிறைகொணர=அளவுபடாத பலதேசத்து அரசரும் திறைகொண்டுவந்து அளக்க;
 அகந்தமபுறத்தமபகையறுதது=உள்ளும்புறமபும் பகைகளை ஒருங்குகளைந்து, மல
 ருநுநீற்றெளிவளா=விரிந்தபூநிழற்பயிர்காசம் எங்கும்விரித்தக்க, மறைகனவளர
 =வேதமாக்கம் எங்கும்பரவ, மணனளிப்பாரா=உலகைக் காப்பாராயினார்.—எ-று.

அசுப்பகை - சாமாதி யறுவகைக் குற்றங்கள். அன்றி, வெளிப்படுத்தலிலாத
 உட்பகையினொன்னலும் ஒன்று. புறப்பகை-சத்தருக்கள் அறுத்தலாவது - அப்ப
 கை மிகுமா நிலமையி னொழுசல (உ-ள்)

நீடுமுரிமைப்பேராசானிசமுமபயனுநிறைதவமுந்
 தேடுமொபொருளும்பெருநூணையுநிலலைத்திருச்சிறுமபலத்தது
 ளாடுங்கழலையெனத்தெளிந்நவறிவாலெடுத்திருப்பாதங்
 கூடுமனபிலாச்சனைமேறகொண்டாசொருவப்படுமாள்.

(இ-ள்) சேராகுலப்படுமாள் = சேரமான்பெருமானையாரா, நீடுமுரிமை
 ப்பேராசானிகமுமபயமும் = மிக் வுரிமைபெற்ற பெரியஅரசினால் விளையும்பேறும்;
 நிறைதவமும் = நிறைந்ததவமும், தேடுமொபொருளும் = தேடப்படுகின்றவியுமும், பெ
 ருநூணையும்=விற்ப, பற்றுடையோடாயுள்ளவும், நிலலைத்திருச்சிறுமபலத்ததுள்=தி
 லலையிலுள்ள சிறுசபையின்கண்டோ ஆடுங்கழலையெனத்தெளிந் நவறிவால=நடிக
 ருநுநீறுவடிக்களையெனத்தெளிந்தால்லுணாச்சியால் எடுத்திருப்பாதககூடுமனபி
 னாச்சனைமேறகொண்டா = குருசிறுமகத்தன்கரிய திருவடிகளை அடைத்தமேகேதுவா
 கிய அன்பினால் வழிபடுத்தலைமேறகொண்டா —எ-று

அரசாலுந் தவத்தாலும் பொருளாலும் நூணையாலும் பெறும்பயன் திருவடி
 ப்பேறையெனப்பா “ஆடுங்கழலே” என்றும், இங்ஙனங்கொண்டது மயக்கவுணாவ
 னமெனப்பா “தெளிந்தவறிவால்” என்றும், அத்திருவடியாச்சனையே எவையுஞ்சித்
 தித்தற்கு ஏதுவென்பபுணடனரென்பா “ஆசச்சனைமேறகொண்டா” என்றும்
 கூறினார். திருவடிஞானமே எவையுஞ்சித்தித்தற்கு ஏதுவென்பதை “திருவடி ஞா
 னஞ் சிவமாககு விக்ருந் - திருவடி ஞானஞ் சிவலோகஞ் சோக்குந் - திருவடி ஞான
 ஞ் சிறைமல மீட்குந் - திருவடி ஞானமே திண்சித்தி முததியே.” எனஹும் திருமந்
 திரத்தானுமுணாக் ஏகாரம் - தேசுறம் (உ-ள்)

வாசத்திருநாமஞ்சனமபளளித்தாமமுச்சாந் தமணித்தூபம்
 தேசிற்பெருகுஞ்செழுந்தீபமுதலாயினவந்திருவமுத
 மீசாக்கேறற்பரிசினால்ருசசித்தருளவெந்நானும்
 பூசைசகமாநதபெருங்குத்தாபொறபாராசிலம்பினொளியளித்ததாரா.

(இ-ள.) வாசத்திருமஞ்சனம் = மனம் ஊட்டியதிருமஞ்சனமும், பள்ளித் தாமஞ்சனமணி - னாமம் = இருமலைமும் சந்தனமும் செயவியதூபமும், தேசிற பெருநதி சமுதீரமுடல் யி - யும் = ஒளிவிட்டுவினதும் செழித்ததீபமும் முதலிய உபகரணங்களும், திருபுரம் = நிவேதனமும் (கொண்டு), சசாக்கேற்றபரிசினுல ருச்சித்தருள = சிவபெருமானை - நு இயைந்த சிவாகமவிதிப்படி தினமும் பூசினது வர, பூசைக்கமாதத ரெவ்வாதா = தநாயனா பூசைக்கு வீருப்பயக்கொண்டதேச ப்பெருமான, பொற்பாசி மயினுவி யெநநாளுமளித்தா = அழகுமிக்க சிலம்பி னுலையைத் தினமும் பரி - யா) அளித்தாரா --எ-று

வாசமாவன-திருமஞ்சனப்பல பெட்டமேலே முதலிபன சிறசபேசா இந்நா யனா பூசைசிற திருவாரவிழந்த அசுடகுப்பரிசிலாகத் தினமும் திருநடம்புரிதலை அவாககுச செய்வறிவுததவார சிவமொலியளித்தார எனபதுகருத்தது (உசு)

நம்பர்தாளினவழிபாட்டா னுடையின்புறமுகினாறு ரிம்பருலகிலிரவலாக வரவறியோவொவாகு தீயகயினாறு செம்பொனமழையமென்பபொழிந்ததிருநுதுவெனறியுடன்பெருநதி யுமபாபேற்றதகம்பெருநாறகுரியவேளையிலசெய்தார.


(இ-ள.) நம்பர்தாளினவழிபாட்டா னுடையின்புறமுகினாறு = சிவபெருமா ன்திருவடிவெண்ணாடினாடி தனமும் இ - பமுற்றநாயும் தநாயனா, இம்பருலகிலி ரவலாகும் வறியோவொவா ளும் = துவவுகிலை யாசக்குடும் எவவகைசூழிசுடி ராகளுக்கும், சகையினுறசெம்பொனமழையெடைபெழிந்து = கொடையினு லே செயவியபொனை மழையெனசொரி து திருநடம்புரியுடன்பெருநதி = திருத்தம் மிக்க வெற்றியோமெ அமாகது, தம்பெருமா குரியவேளையில = தமது தலைவராகிய சிவபெருமானுக்குரிய பாகவரம்பலகற்றை, உம்பாபேற்றதச செய தார = தேவாகளபுகழும்பெ செயதமுடிவதார --எ-று

ஆம-அசை பொனமழைபொழிபுக கொண்டலைக்காடபக கைமமாறுகருநா று பொனைசொரித்தார எனபடி (உரு)

இன்னவண்ணமிவரொழுகுவெழி லகொளபாணடிநனனாடி மன்னுமதுலாததிருவாலவாயிலிறைவாவருமனபாற பன்னுமிசைப்பாடலிறபரவுமபாணனாபத்திரனாகு நன்மைநீடுபெருஞ்சிலவாலகவேண்டிய நுளபுரிவார.

(இ-ள.) இன்னவண்ணமிவரொழுக்க = துவவாறு இவாநடக்க, எழில்கொள் பாணடிசனனாடி = அழகுவாயத்த பாணடிவளநாடடிலே, ம - னுமதுலாத திருவா லவாயிலிறைவா = நிலைபெற்ற மதனாபெனப்படும் திருவாலவாயிலமரும சிவபி ரான வரும் டாற பன்னு - சைப்பாடலிறபரவும பாணனாபத்திரனாகு = சிறந்த அடியினுலே சாதக்பேற்ற இசைப்பாவாற்றதிக்கும் பாணபத்திரனாகு, நன்மை நீடுபெருஞ்செவை பலகவேண்டிய நுளபுரிவார = அறத்தினவழியீட்டிய அரியசெல் வசுதைத பரநுளவேண்டித் திருவருளபுரிவார --எ-று. (உசு)

இர்வுநாயிடுவருந்தருளியென்பாலன்பாலெப்பொழுதும் பரவுச்சுசனநனக்கு நகதுபலமபொனகாணமபட்டாண்ட விரவுகதிரசெயவமணிப்பூணகேண் டிற்றெல்லாங்குறைவின்றித் தரநமமேல்தருகின்றோருதாழாதேகிவருகெனறு.



சென்னை டி. சி. பிரிண்டிங் & லிமிடெட்

(இ-ள்.) இரவுகனவிலெழுநதருளி = இரவிலே அவாசொப்பனததிலு எழுநதருளி; பைம்பொனகாணம்படாடை = பொறகாசுகளும் படாடைகளும், வி ரவுகதிராசெய நவமணிப்பூணவேணடிற்றெல்லாம் = பொலிந்தகாந்தியைப் பரப்பும் நவரத்திபுரணககளும் மற்றுமவேண்டியவைகளும், குழைவினறியுனககுத்தர = குறைவில்லாமல் நினககுக்கொடுத்தறப்பொருட்டு, எனபாலனபாவெப்பொழுதும் பரவுசேரனறனக்கு = எமமிடததுவைதத அன்பினுல எஃகாலமும் எமமைவழிபடுகின்ற சேரமானுகு, நமமோலேதருகினேரூம் = நமது திருமுகமொன்று நலகுகின்றேரூம்; தாமதேகிவருகென்று = தாமதியாமாசென்று வரககடவாயென்று கட்டினையிடடு.--எறு (உஎ)

வேற

அதிர்கழலுதியாவே நதாகருள்செயதபெருமையாலே
யெதிரில்செல்வததுககேற்றவிருந்திகொடுக்கவென்று
மதிமலிபுரிசைபெனனுமவாசகமவலாநதவாய்மை
கதிரொளிவிநிந்ததேதாடு தித்திருமுகங்கொடுததாரகாண.

(இ-ள்) அதிகமலுதியாவே நதாகரு = ஒல்கவெறவீரசகழலையணந்த சேரமான்பெருமானைபொருக்கு அருள்செயதபெருமையாலே = திருவருளபாலிததுள்ளசிறப்பால், எதிரில்செல்வததிறுக்கேற்ற விருந்திகொடுக்கவென்று = நிகரிலலாதநினது செல்வத்திறகுத்தககப்படி பெரிதும் திரவியம் அளி பாயாக என்று; மதிமலிபுரிசையெனனும வாயமைவாசகமவலாநத = "மதிமலிபுரிசை" எனகின்ற உண்மையெப்பாசுரத்தை எழுதிய கதிரொளிவிநிந்த தோடுகதிருமுகங்காணகொடுத்தார் = பிரகாசிக்கின்ற ஒளிபரம்பிய இ மூலமொத திருமுகத்தைப் பிரத்தியக்ஷமாகத்தந்தாரா.--எறு.

இந்நாயனாபாலவைதத திருவருட்சிறப்பால் இத்திருமுகப்பாசுரத்தை என்னையோசுகளுளாது இவாககேவித்ததருளினரெனபா "அருள்செயதபெருமையாலேகொடுத்தார" எனனும், இத்திருமுகத்தில் வரைந்தமைமுற்றும் உண்மையெனபா "வாயமைவாசகம்" எனனும் கூறினா. இந்நாயனா இத்திருமுகப்பாசுரமேற்றுப் பாணபததிரருக்குத் திரவியமளித்தமை மாணிக்கவாசகசுவாமிகள முதலிய மூவாகாலத்திற்கும் முந்தியெனபது திருவினையாடற புராணத்தினும், சுந்தரமூர்த்திகளாயனருக்குத் தோழராயினமை அமுமவருக்கும பிந்தியகாலத்தெனபது இப்புராணத்தினும் பெறப்படுதலின, உற்றுநோக்குங்கால இவா சிவகிருபையால நீண்ட ஆயுளையுடையராய நெடுங்காலமிருந்து இநிலவுலகைப் புரந்தவரெனப் புலப்படுகின்றது. (உஅ)

சோமசுந்தரக்கடவுள் அருளிய திருமுகப்பாசுரம்.

திருச்சிரமபலம்

மதிமலி புரிசை மாடக கூடற
பதிமலிசை நிலமும் பானிற வரிசசிற
கனனம பயில்பொரி லால வாயின
மன்னிய சிவனயா மொழிதரு மாறறம்
பருவக் கொண்மூப படியெனப் பாவலாக
குரிலமயி னுரிமயி னுதவி யொளிகிழ

சுருமா மதிபுனா குலவிய குடைக்கீழ்ச்
செருமா வுகைக்குளு சேரலன காணக
பணபால் யாழ்ப்பயில் பாண பததிரன
றன்போ லெனபா லனபன் றனபத்
காணபது கருதிப போகதனன்
மாணபொருள கொடுத்து வரவிடுப பதுவே.

திருச்சிறம்பலம்.

சங்கபுலவாதிருமுகநததலைமேறகொண்டுபததிரன
ரங்கபபொழுதேபுறப்பட்டுமலைநாடணையவந்தெய்தித
துங்கபபுரிசைசுகொடுங்கொணாதனனிதபுருதுதுனனுக்கொடி.
மங்குறறொடககுமாளிகைமுனவநதுமனனாக்கறிவித்ததா.

(இ-ள) சங்கபுலவாதிருமுகம பததிரனா தந்தலைமேறகொண்டுசங்கப்பு
லவருட் டலைவராயவிளங்கிய தம்பெருமானளித்த திருமுகத்தைப பாணபததிராசிர
மேற்கொண்டு, அப்பொழுதே யங்குபபுறப்பட்டு மலைநாடணையவந்தெய்தி = அப்
பொழுதே அங்குநின்றும் புறப்பட்டு மலைநாடடைஅடைந்த, துங்கபபுரிசைசுகொ
டுங்கொணாதனனிதபுருது = உயாநதமதில்களையுடைய கொடுங்கொணுரெனனும்
திருப்பதியினுட்புருது, துனனுகொடிமங்குறறொடககுமாளிகைமுனவநது மனனா
க்கறிவித்ததா = அடாநத துகிறொடிகள் மேகமண்டலத்தைத்தாசுகும் அரணமனை
க்குமுனவநது அசாககறிவித்ததா.—எ-று.

சங்கபுலவா சரித்திரமும் சிவபெருமான அவாககுத்தலைவராயினமையும்
திருவிளையாடற்புராணத்தும் இறையனாகபொருளுரைப்பாயிரத்தும் காண்க. வி
சிப்பிறபெருகும். (100)

கேட்டபொழுதேகைதலைமேறகொண்டுகிளாநதபேரனபா
னாட்டமபொழிநீராவழிநதிழியவெழுநதுகுகமிகவெய்தி
யோட்டததமபொனமாளிகையின்புறத்திலுருகுஞ்சிறதையுடன்
பாட்டின்றுலைமைப்பாணனாபாதமலகாற்பணிகினறார்.

(இ-ள.) கேட்டபொழுதே கைதலைமேறகொண்டு = கேட்டவுடனே கரந
களைச்சிரமேறகுவித்தது; கிளாநதபேரனபா னாட்டம பொழிநீராவழிநதிழிய = ஓங்கிய
பேரன்பினும் கண்கள ஆனநதபாஷ்பம் ஓயவினறிச்சொரிய, நடுக்கமிகவெழுநது =
நடுக்கம் அக்கிரக ஆசனமவிட்டெழுநது, ஓட்டததமபொன்மாளிகையின்புறத்தி
லெய்தி = உருக்கிஒட்டெடுத்ததமறறுயாநதபொன னுலமைநத அரணமனையின
புறத்தே அணுகி, பாட்டின்றுலைமைப்பாணனாபாதம = இசைப்பாடலிற்றுலைமையுண்
ட பாணபத்திரருடைய திருவடிகளை, உருகுஞ்சிறதையுடன் பலகாற்பணிகினறார் =
உருகுமமனத்துடன் பலமுறைபணிவாராயினார்.—எ-று.

உருக்கி ஒட்டெடுத்ததபொனனே உயாநததாகலின் “ஓட்டததம்பொன்”
என்றார். பொருளஅளிக்கூறாறு அப்பாசுரத்திற சுட்டப்பட்டவா பாணபத்திரே
யாகலின் “பாட்டின்றுலைமைப்பாணனா” என்றாரெனினும் அமையும். (100)

அடியேன்பொருளாத்திருமுகங்கொண்டணைந்ததென்னவவர் தாமுங்
கொடிசோவிடையார்திருமுகங்கைக்கொடுத்தவணங்கக்கொற்றவனார்
முடிமேற்கொணுகூததாடி. மொழியுங்குழறிப்பொழிகண்ணீர்
பொடியார்மார்பிறபரநதுவிழ்ப்புவிமேற்பலகாலவிழுவதெழுந்தார்.

(இ-ள்.) அடியேன் பொருளாத திருமுசங்கொண்டணைந்ததெனனை அடியே
னை ஒருபொருளாகப் பாராட்டித் திருமுசங்கொண்டு அணுகியது (வியப்பு) என்று
கூற, அவருங்கொடிசோவிடையார்திருமுகங்கைக்கொடுத்தவணங்க = அப்பாணபத்
திரரும் இடபக்கொடியையுடைய எம்பிரான் திருமுகத்தைக் கரத்திலே சந்தப்பனி
ய, கொற்றவனார்முடிமேற்கொணுகூததாடி = நாயனார் அந்நேச திருமுடிமேற்குடிக
கூததாடி, மொழியுங்குழறி = வாய்தையுங் குழறுதலடைந்த, கண்பொழிநீர்பொ
டியாராமார்பிறபரநதுவிழ = கண்பொழியும் நீரானது விழுகியமணிந்த மார்பிலே
விரவிசசிரந்த, புவிமேற்பலகாலவிழுவதெழுந்தார் = மண்ணிற பலமுறை வணங்கி எழு
ந்தார். — எ-று

வியப்பு என்பது சொல்லெச்சம் தாம்-அசை. (கூக)

பரிவிற்றோற்றித்திருமுசத்தைப்பலகாற்றொழுதுபடியெடுக்க
வுரியவகையாலெடுக்கொதியுமார்பெருமானருள்போற்றி
விரிபொறசுடாமாளிகைபுகுக்குமீழ்முரிமைச சுற்றமெலாம்
பெரிதுவினாவிறகொடுப்போநதுபேணுமமைச்சாககருள்செய்வார்.

(இ-ள்.) பரிவிற்றோற்றி — இங்ஙனம் அன்பினால் எம்பெருமானைப் பரவிப்
பின்னா, திருமுகத்தைப் பலகாற்றொழுது = திருமுசத்தைப் பலமுறைவணங்கி, படி
யெடுக்கவுரியவகையாலெடுக்கொதியுமி = பிரதியெடுக்க தரகரிடப்பி பிரித்து அதிலவரை
ந்தபாடலை வாசித்து, உம்பாபெருமானருள்போற்றி = உய்வாயநாகிய சிவபிரான்
திருவருளைப் புகழ்ந்து, விரிபொறசுடாமாளிகைபுகுக்குமீரிந்த காந்தியையுடைய
பொன்மாளிகையினுள்ளே புகுந்து, மேவுமுரிமைச்சுற்றமெலாம்பெரிதுவினாவிற
கொடுப்போநது = அன்புமிக்க உரிமைச்சுற்றத்தவனாயெல்லாம் அக்கவினாவில அழை
த்துவந்து (பணிவித்த), பேணுமமைச்சாககருள்செய்வார் = தமமை வழிபடும் மந்தி
ரிமாரக்குப் பணிப்பார். — எ-று.

வந்த திருமுகம் சிதைவுவினும் பிரதிவேண்டுமாகலின் “படியெடுக்கவுரியவ
கையாலெடுத்து” எனரா படி - பிரதி சுற்றத்தவரை அழைத்துவந்தது பணிவித்
தற்கேயாகலின் பணிவித்தல வருவிக் கப்பட்டது (கூஉ)

நங்கள் குலமாளிகையிதனுணலத்தினமிககந்திருகுவையாய்ப
பொங்கிநிறைந்தபலவே துவகையாற்றொழிந்தபண்டார
மங்கொணைறுமொழியாமையடையகொண்டுபுறப்பட்டு
தங்குமபொதிசெய்தாளினமேறசமையவேற்றிகொணருமென.

(இ-ள்.) நங்கள் குலமாளிகையிதனுள் = நம்முடைய குலத்தவர்க்குரிய இவ்வ
ரண்மனையினுள்ளே; நலத்தினமிககந்திருகுவையாய் = உயர்விறகிறந்த திரவியக்குவிய

உளஉ சேரமான்பெருமாயைநாடிப் புராணம்

க்களாகி, பொங்கிநிறைந்தபலவேறுவகையிற்பொலிந்தபண்டாரம்மீக்கு நிறைந்த வாசிப் பலவேறுவகையால விளக்கமுற்ற பொக்கிஷங்களை; அங்கனெனறுமொழி யாமேயடையக்கொண்டுமுற்பட்டி—அவவிடத்திலே ஒன்று தவறியிராமல் அனை ததையும் கொண்டுவந்து, தங்கும்பொதிசெய்து—தனித்தனி தொகுத்துக்கட்டி, ஆளி ன்மேறசமையவேற்றிக்கொண்டுமென—ஆட்களின் தலையிலே தக்கபடியேற்றிக் கொண்டுவருமெனறு ஆஞ்ஞாபிக்க.—எ-று.

சாமானியப்பொருள்களில் சிலதவறினும் உயர்ந்த பொருள்களில் ஒன்றுந்தவ ருது கொணாக எனபா ‘மிக்கநிதிக்குவையாயப்பொலிந்த பண்டாரமடையக்கொ ணும்’ எனறா. (௩௩)

சேரர்பெருமானருளசெய்யத்திருந்தும்திநூனமந்திரிகள் சாருமணிமாணிகையுள்ளாரற்றலங்களெல்லாநிறைந்தபெருஞ சீர்கொணியமெண்ணிறந்தவெல்லாமபொதிசெய்தாளினமேற பாரினெருங்கமிசையேற்றிக்கொண்டுவந்துபணிந்தாராகள

(இ-எ) சேரப்பெருமானருளசெய்ய—ராயனா இவ்வணம் கட்டளையிடுதலும், திருந்தும்திநூன்மந்திரிகள்—திருத்தமாகிய அறிவைவளாக்கும் செவ்விய நூலாராய் ச்சிவிலவல்ல மந்திரிகள், சாருமணிமாணிகையுள்—அமைந்த அழகுமிக்க மாணிகையி ணுள்ளே, தலங்களெல்லாநிறைந்த—அவ்வவவிடங்கடோறும் நிறைவுற்ற, பெருஞ்சீர கொணிகியமெண்ணிறந்தவெல்லாமபொதிசெய்து—மிக்க சிறப்புவாய்ந்த அளவிறந்த திரவியங்களைவெல்லாம பொதியாக்கி, பாரினெருங்க—பூமிமுறதும் பரமபும்படி, ஆ ளின்மேன மிசையேற்றிக்கொண்டுவந்து பணிந்தாராகள்—ஆள்களினமீது அடுக்காக ஏற்றிக்கொண்டுவந்து வணங்கினார்கள —எ-று. ஆல-அசை (௩௪)

பரந்தநிதியின்பரப்பெல்லாமாரணனாபத்திரனாக்கு நிரந்ததனங்கள்வெவவேறுநிறைத்துக்காட்டி.மறநிலையு முரந்தங்கியவெங்கரிபரிகணமுதலாவியிருள்ளனதனமும் புரந்தவரசுகங்கொளருமெனமொழிந்தார்பொலையுபுரவலனர்.

(இ-எ.) பரந்தநிதியின்பரப்புநிரந்ததனங்களெல்லாம—சேரந்துசெறிந்த நிதி களாய்த தழைந்த திரவியங்களைவெல்லாம, பாணனாபத்திரனாக்குவெவ்வேறுநிறை த்துக்காட்டி—பாணபத்திரருக்கு (ஒவ்வொன்றையும்) வெவவேறு வரிசையாகவை ததுக் காட்டி, இவையுமுரந்தங்கியவெங்கரிபரிகணமுதலாவியிருள்ளனதனமும்— இவைகளையும் வலிய யானைகள குதிரைகளமுதலிய உயிருள்ள பொருள்களையும், புரந்தவரசும் = அடியேனானவந்த அரசையும், கொளருமென்பபொறையா புரவலனாமொழிந்தார = ஏற்றருளுமெனறு சேரமான்பெருமாயைநாடி விண்ணப மீத்தார.—எ-று.

ஈண்டு நிதி என்பது பொதியினமேறறு. மற்று-அசை. பொறையர்-சேரா.

பாணனாபத்திரனாமுபமபொன்மெளவிச்சேரலனர் காணக்கொடுத்தவிவையெல்லாங்கண்டுமகிழ்வுற்றதீசயித்துப பேணவெனக்குவேண்டுவனவடியேன்கொள்ளப்பிடுகளு சாண வரசுமரசுறுப்புங்கைக்கொண்டருளுமெனவிதைஞ்சு.

(இ-ள்.) பைம்பொன்மவுலிச்சேரலரை காணக்கொடுத்த விவையெல்லாம் = பசும்பொன்முடியையணிந்தநாயனா எதிர்கொடுத்த இவற்றையெல்லாம்; பாணனார் பத்திரனாருங்கண்டு மகிழ்வறத்சியித்த = பாணபத்திரரும்பார்த்துத் திருவுளமகிழ்ந்து ஆசசரியமுற்று, எனக்குப்பேணவேண்டுவன வடியேன்கொள்ள = அடியேனுக்கு விருமபத்தகுதியுள்ளவற்றை அடியேன பெற்றுக்கொள்ளும்படி; பிஞ்சுகளுரானை = ஆலவாயக்கடவுள் ஆஞ்ஞாபித்திருத்தலின, அரசமரசுறுப்புங்கைக்கொண்டருளுமெனவிற்றஞ்ச = அரசையும் அரசின்உறுப்புக்களாயுள்ளவற்றையும் ஏற்றருளுமென்று எகிரேவணங்க.—எ-று.

அரசும் அரசுறுபும் தமக்குத்தகுதியனமையின் அதுபெறதல் ஆணையன் றென்பார் “ அரசமரசுறுப்புங்கைக்கொண்டருளுமென ” அவரை இறைஞ்சினுரைனக. (௩௬)

இறைவரானைமறுபபதனுக்கஞ்சியிருந்தாரிகலவேநதர்
நிறையுநிதியின்பரபபெல்லாநிலததைநெளியவுடனகொண்டே
யுறைமும்மதததுக்களிற்றுபரியுள்ளிடனவேண்டுவகொண்டோர்
பிறைவெண்கோட்டுக்களிற்றுமேலகொண்டுபோநதார்பெருமபாணா.

(இ-ள்.) இகலவேநதா = வலிமைபெற்ற கழறிற்றறிவார நாயனார், இறைவரானை மறுபபதனுக்கஞ்சியிருந்தா = எம்பெருமானாகணினையைத் தடுத்தற்குப்பயந்து இருந்தனா, பெருமபாணா = பெருமைவாயநதபாணபத்திரர் (அப்பொழுது); நிறையுநிதியின்பரபபெல்லாம் = செறிந்ததிரவியக்குவியல்களையெல்லாம்; நிலததை நெளியவுடன்கொண்டு = பூமிநெளியும்படி உடனேகொண்டு, உறைமும்மதத்துக்களிற்றுபரியுள்ளிட்டன வேண்டுவகொண்டு = துளிக்கும்மும்மதங்குளையுடைய யானை குதிரைமுதலியவற்றை வேண்டுவனவற்றைக் கைக்கொண்டு, பிறைவெண்கோட்டோர்களிற்று மேலகொண்டு போநதார = இளமதியையொத்த வெண்கோட்டையுடைய ஒருயானையினமேல ஏறிககொண்டுசென்றா.—எ-று.

நிலததைஎன்புழி அத்தம் ஐயும் சாரியை. அனறி, நெளியஎன்பதைப் பிறவினையாகநிலததைநெளியிகக என்னலுமொன்று. ஏ-ஆசை. (௩௭)

பண்புபெருகுமபெருமானுமபாணனாரபத்திரனாரபின
கண்கள்பொழிந்தகாதனீர்வழியக்கையாற்றொழுதணைய
நண்புசிறககுமவர்தமமைநகரினபுறத்துவிடைகொண்டு
தின்பொற்புரிசைத்திருமதுரைபுக்கார்திருநகுயிசைப்பாணர்.

(இ-ள்.) பண்புபெருகும பெருமானும் = பத்தியின்மேம்பட்ட சேரமான்பெருமாயனாரும், பாணனாரபத்திரனாரபின் = பாணபத்திரருக்குப்பினே; கண்கள் பொழிந்தகாதனீர்வழிய = கண்களாறபொழியப்பட்ட அன்புவெள்ளம்பெருக, கையாற்றொழுதணைய = கரங்களாறொழுதுகொண்டுவர, திருந் துமிசைப்பாணா = திருந்திய இசையிற்சிறந்த பாணபத்திரா, நண்புசிறககுமவர்தமமை = கட்டின்மேம்பட்ட அநநாயனாரை, நகரின்புறத்துவிடைகொண்டு = அந்நகாப்புறத்தை யடைந்தவுடன் விடைபெற்றுக்கொண்டு; தின்பொற்புரிசைத் திருமதுரைபுக்கார = தின்னியபொன்மதிலையுடைய திருமதுரையையடைநதார்.—எ-று.

நல்லேரொருவர் நண்ணியவழி அவரை உபசரித்தனுப்புங்கால் பதினாக்கடி அல்லது ஏழடியேனும் நடந்துவழிவிடல்வேண்டுமென்பது தூத்துணிபாகவும்,

இப்பாணபத்திரர் இறைவர் திருவருட்குப் பாத்திரராயிருந்தமையின் நகர்ப்புறமளவும் கண்ணியிறைஞ்சி விடைபெற்றது மீண்டனரெனக. (௩௮)

வானவரம்பர்குலம்பெருக்குமன்னனானருமறிந்தேகிக்
கூனவிளவெண்பிறைக்கணணிமுடியாரடிமைகொண்டருளும்
பான்மையருளின்பெருமையினைநினைநதுபலகாற்பணிந்தேததி
மேன்மைவிளங்குமாளிகைமண்டபததுளரசுவீற்றிருந்தார்.

(இ-ள்) வானவரம்பர் குலம்பெருக்கு மன்னனானருமறிந்தேகி—சேரர்குலத்தை அபிவிருத்திசெய்யும் நாயனரும் மீண்டுசென்று, கூனவிளவெண்பிறைக்கணணிமுடியார் = உளைதலும் இளமையும்வாயநத வெண்பிறையாகிய அரும்பையணிந்தமுடியையுடைய முதல்வா, அடிமைகொண்டருளும் = தமமைத்திருமுகம்விடுத்ததுஅடிமைகொண்டருளிய, பாணமையருளின் பெருமையினைநினைநது = செவ்வியதிருவருட்பெருமையைச் சிந்தித்து, பலகாற்பணிந்தேததி = பலமுறைவணங்கித்துதித்து; மேன்மைவிளங்குமாளிகைமண்டபததுளரசுவீற்றிருந்தார் = தகுதிபெற்ற அரணமனையிலுள்ள சபாமண்டபத்திலே அரசசெலுத்தினா —எ-று.

இவர் அவதரித்தமையால் வானவரம்பர்குலம் மேனமைவாய்ந்தமைபற்றி அக்குலம்பெருக்கு மன்னனாரெனரா. வானவரம்பா—சேரா. (௩௯)

அளவில்பெருமையகிலயோனிகளுங்கழறிற்றறிந்தவற்றி
னுளமனனியமெய்யுறுதுயரமொன்றுமொழியாவகையகற்றிக்
களவுகொலைகணமுதலானகடிநதுகழறிற்றறிவார்தாம
வளவர்பெருமானுடன்செழியாமகிமுங்கலபில்வைகுநாள்.



(இ-ள்.) கழறிற்றறிவார் = கழறிற்றறிவார் நாயனா, அளவில்பெருமை யகிலயோனிகளுங்கழறிற்று = எல்லையிலாத விருத்தியையுடைய எவ்வகையுயிரகளுமபேசுதலை, அறிநது = தமது தானத்திலிருந்தேயுணர்நது, அவற்றினுளமனனிய மெய்யுறுதுயரம் = அவற்றின் உள்ளத்தேநிலைபெற்ற உணமைத்துயரங்களுள்ளே, ஒன்றுமொழியாவகையகற்றி = ஒன்றும் எஞ்சியிராமல் ஒழித்து, களவுகொலைகள முதலானகடிந்து = களவுகொலைமுதலியவை தநநாட்டிலே நிகழாதுநீக்கி; வளவர்பெருமானுடன்செழியா மகிமுங்கலபின்வைகுநாள் = சோழமன்னரோடு பாண்டிமன்னரும் மகிழ்ச்சியுறுங்கலப்போடு வாழும்நாளில்.—எ-று.

தாம்-அசை.

(௪௦)

வானக்கங்கைநதிபொதிநதமல்குசடையார்வழிபாட்டுத்
துநற்சிற்ப்பினர்ச்சனையாந்தொண்டுபுரிவார்தமக்கொருநாட்
டேனக்கலர்நதகொன்றையினாராடறசிலம்பினொலிமுனபோள்
மாணப்பூசைமுடிவின்கடகேளாதொழியமதிமயங்கி.

(இ-ள்.) வானக்கங்கைநதிபொதிந்த மல்குசடையார் = தேவகங்கையாகியநதியொடுங்கிய செறிந்தசடைமூடியையுடைய சிவபெருமானுக்குரிய; வழிபாட்டுத் துநற்சிற்ப்பினர்ச்சனையாந்தொண்டு = வழிபாடாகிய தாய்மைவாய்ந்த மிக்கிறப்பையுடைய அருச்சுனைத்தொண்டை; புரிவார் தமக்கொருநாள் = செய்துவரும் அந்நாயனருக்கு ஒருகிணத்திலே; தேனக்கலர்ந்தகொன்றையினார் = தேனைச்சொரிந்து மலர்ந்த கொன்றைமாலையையணிந்த சிவபெருமானுடைய; ஆடற்சிலம்பினொலி = ந



டனச்சிலம்பொலியானது; மானப்பூசைமுடிவின் கண் = மாட்சிமைப்பட்டசிவபூசை யின்முடிவிலே; முன்போற்கேளாதொழிய மதிமயங்கி = வழக்கம்போலக் கேளாது நீங்க நாயனார் மதிமயக்கமுற்று —எ-று.

வழிபாட்டுத்தொண்டொழிவாரா தமக்குக் கேளாதொழிய எனஇயையும். (சக)

பூசைகடிதுமுடித்தடியேனெனனோபிழைத்ததெனப்பொருமி யாசையுடம்பான்மற்றினிவேறடையுமின்பமியாதென்று தேசில்விளங்குமுடைவாணையுருவித்திருமாபினினாட்ட வீசர்விரைநதுநுச்சிலம்பினோசைமிகவுமிசைப்பித்தாரா.

(இ-ள்.) பூசைகடிதுமுடித்த = பூசையை வினாவிலேபூததிசெய்து; அடியேன் பிழைத்ததெனனெனப்பொருமி = எளியேனதவறியது யாதோவென்ற துக்கமுற்று; ஆசையுடம்பாலினிவேறடையுமின்பமியாதென்று = ஆவாவுதற்குரிய இவ்வுடவ்வினா வேறு இனியடையுமின்பமியாதெனக்கருதி, தேசின்விளங்குமுடைவா னையுருவித்திருமாபினினாட்ட = ஒளியொடுவிளங்கும உடைவாணையருவித்த தமது திருமாபத்திலானதுதலும், ஈசாவிரைநது நுச்சிலம்பினோசை மிகவு மிசைப்பித் தார் = சிவபெருமான அசிசீக்கிரமாகத் திருச்சிலம்பினோலையை மிகுதியும் திருச்செ வியிறகேட்பித்தார்.—எ-று.

சிவகதிபெறுதற்குச்சிவபுண்ணியமியற்றிப்பெற்ற இவ்வுடல்கொண்டு அக்கதி யின்பமானது அனுபவித்தலொழிந்த வேறறின்பத்தை விருமபிதகாதலினும் உயிர் விடுதலே சிறந்ததாகலின் 'ஆசையுடம்பால் மற்றினிவேறடையுமின்ப மியாதென்று உடைவாணையுருவி மாபினாட்ட' லும் அன்பாககு ஆபத்தவாராமற காத்தலுடைய ராசலின் விரைநது முன்னையிலும் மிகச்சிலம்போசை செவியுறுத்தாரென்றவாறு. மற்று-அசை. (சஉ)

ஆடற்சிலம்பினோலிகேளாவுடைவாளகற்றியங்கைமலர் கூடத்தலைமேறகுவித்தருளிக்கொண்டுவிழுநதுதொழுதெழுநது நீடப்பரவிமொழிகினறாநெடுமாலபிரமனருமறைமுன றேடற்கரியாய்திருவருண்முனசெய்யாதொழிந்ததெனென்றார்.

(இ-ள்.) ஆடற்சிலம்பினோலிகேளாவுடைவாளகற்றி = நடனச்சிலம்பொலி கேட்டு உடைவாணைநீக்கி, அங்கைமலர்கூடத்தலைமேறகுவித்தருளிக்கொண்டு = இரு கரங்களையும் ஒருங்கு சிரமேறகுவித்துக்கொண்டு, விழுநதுதொழுதெழுந்து நீடப்பர விமொழிகின்றாரா = விழுநது வணங்கியெழுந்து மிகத்துதித்துவிண்ணப்பஞ்செய்வா ராய், நெடுமாலபிரமனருமறை முன்றேடற்கரியாய = திருமாலும் பிரமதேவரும் சிறந்தஇருக்காதீவேதங்களும் முனதேதெற்கரியவனோ, முன் திருவருண்செய்யாதொ ழிந்ததெனென்றாரா = முன்னரே திருவருளபுரியாதவிடுத்தமை யாதென்று வினா வினார்.—எ-று.

மொழிகின்றாரா முறறெச்சம்.

(சக)

என்றபொழுதிவிறைவர்தாமெதிர்தின்றருளாதெழுமொலியான் மன்றினிடையகூத்தாடல்வநதுவணங்கிவன்றென்றட னென்றுமுணர்வானமைப்போற்றியுணர்ச்சேர்ப்பதிகம்பாடுதலர் னின்றுகேட்டுவரத்தாழ்ந்தோமென்றாரவணாரிணப்பிப்பார்.

(இ-ள்.) என்றபொழுதி லிறைவரெதிர்நின்றருளாத = என்றுவினாவியபொழுது எம்பெருமான் எதிர்தோன்றியருளாமல்; அவரைநினைப்பிப்பாரா = ஆளுடைய நம்பிகளைச் சிந்திக்கும்படி செய்தற்பொருட்டு, எழுமொலியால் = அசரீரியினால்; மன்றினிடை நங்கூத்தாடல் = சிறுசபையினகண்ணே நமது நடனத்தை, வன்றொண்டன்வந்துவணங்கி = (நமதுதோழனாகிய) வன்றொண்டனென்பவன வந்துவணங்கி, ஒன்றுமுணர்வானமைப்போற்றி = ஒற்றுமைப்பட்ட வுணாச்சியால் நமமைத்ததித்து; உரைசோபதிகம்பாடுதலால் = சோத்திபெற்ற திருப்பதிகம் பாடுதலால், நின்று கேட்டுவரத்தாழ்ந்தோமென்றா = அங்கே நில்பெறது அப்பதிகத்தைக்கேட்டு வருதற்குத்தாமதித்தோமென்று அறுககிரகித்ததா. —எ-று.

தாம்-அசை. கூத்தாடல்-அபிரயங்கனோடுநடித்தல்.

(சசு)

என்னையடியார்க்கிவரருளுங்கருணையிருந்தவாறென்று பொன்னேர்சடையார்க்கிருநடஞ்செய்புலியூர்ப்பொன்னமபலமிறைஞ்சித்தன்னேரில்லாவன்றொண்டா கமையுங்காரணபனெனவிருமபி நன்னீர்நாட்டுச்செலநயநதார்நாமச்சேரர்கோமானா.

(இ-ள்.) நாமச்சேரர்கோமானா = அதுகேட்ட கீர்த்திபெற்ற அநநாயனா, அடியார்க்கிவரருளுங்கருணையிருந்தவாறென்னெயென்று = திருத்தொண்டாசுருக்கு இப்பெருமானருந் திருவருள இருந்தவாறு வியப்பேயென்று சிந்தித்து, பொன்னேர்சடையார்க்கிருநடஞ்செய் புலியூர்ப்பொன்னமபலமிறைஞ்சிப்பொன்போலுஞ்சடைமுடியையுடைய பெருமான திருநிருத்தஞ்செய்தருளும் சிதம்பரத்திலுள்ள கனகசபையை வணங்கிக்கொண்டு, தன்னேரில்லாவன்றொண்டாதமையுங் காண்பனென விரும்பி = தனக்கொப்பிலலாத ஆளுடையநம்பிகளையும் தரிசிக்கப்பெறுவேனென்று காதலித்து; நன்னீர்நாட்டுச்செலநயநதார் = சிறந்த(காவிரியினால்) நீர்வளமிக்கசோண்டிழ்செல்ல விருமபினா. —எ-று.

என்றுவிரும்பி நயந்தாரென இயையும். எனனெயென்பது வியப்பிடைச்சொல். பெருமானால் வியக்கப்பெற்றமையின தன்னேரில்லாவன்றொண்டா என்றா.

பொன்னார்மவுலிசசேரலனார்போற்றுமமைச்சர்க்கீதியமபி நன்னாட்கொண்டுபெருமபயணமெழுகுவென்றுலஞ்சாற்ற மின்னாரயில்வேறகுலமறவாவென்றிலவுஞ்சிலைவீர ரந்நாட்டுள்ளாரடையநிரந்தனைந்தாரவஞ்சியநககாவாய்.

(இ-ள்.) பொன்னாமவுலிச சேரலனா = பொன்னாலாகிய திருமுடியையுடைய நாயனா; போற்றுமமைச்சாக்கீதியமபி = தம்மையிறைஞ்சும் மந்திரிகளுக்கி தனைக்கூறி; நன்னாட்கொண்டு = சுபதினரிசசயித்த, பெருமபயணமெழுகுவென்று நலஞ்சாற்ற = எவருமபுறப்படுகுவென்று இனிதுபணித்தலும், மின்னாரயில்வேறகுலமறவர் = மின்போல ஒளிரும் கூரியவேறபடையையுடைய சேனைகளும், வென்றி நிலவுஞ் சிலைவீரா = வெற்றிவிளங்கப்பெற்ற விலையுடைய சேனாபதிகளும், அந்நாட்டுள்ளாரடையநிரந்து = அந்நாட்டிலுள்ளார பலரும் ஒருங்குசேரந்து, வஞ்சியகந சர்வாயினநதார் = கொடுங்கோளுரென்னும் நகரத்திலவநது கூடினா. —எ-று.

வஞ்சி - கொடுங்கோளுர்.

(சசு)

இட்டநன்னாளோரையினிவிறைவர்திருவஞ்சைக்களத்து மட்டுவிரிபூங்கொன்றையினார்தம்மைவலங்கொண்டிறைஞ்சிப்போய்ப்

பட்டதுதல்வெங்களியானைப்பிடர்மேற்கொண்டுபனிமதியந்
தொட்டகொடிமானிகைமுதூர்கடந்தாருதியாதோன்றலா.

(இ-ள்.) உதியாதோன்றலா = சேராகுலத்தலைவராகியநாயனார்; இட்டநன்
னாளாராயினில் = நிச்சயித்தசுபதினத்திலே சபலககினத்தில், திருவஞ்சைக்கள
த்து = திருவஞ்சைக்களத்திலீற்றிருக்கும், மட்டுவிரிபூகொன்றையினூற்றைவர்
தமமை = வாசனைவிரிந்த கொன்றைப்பூமாலையணிந்த இறைவரை, வலங்கொண்
டிறைஞ்சிப்போய் = பிரதக்ஷிணஞ்செய்து பணிநதுசென்று, பட்டதுதல்வெங்களி
யானைப்பிடாமேற்கொண்டு = முகபடாமணிந்தநெறியையும் முகநாககளிப்பையு
முடைய ஆனைப்பிடரினமேல ஆரோகணித்து, பனிமதியநதொட்ட = குளிர்ந்தசந்
திரமண்டலத்தையளாவிய, கொடிமானிகைமுதூராகடந்தா = கொடிகளையுடைய
மாடங்களமைந்த கொடுங்கோளுரையகன்றா —எ-று. (சஎ)

யானையணிகள்பரநதுவழியெங்குநிரநதுசெல்லுவன
மானமலைநாட்டினின்மலிந்தமலைகளுடன்போதுவபோன்ற
சேனைவீரர்புடைபரநதுசெல்வதங்கணமலைசூழ்ந்த
கானமடையவுடன்படர்வபோலுங்காட்சிமேவினதால்.

(இ-ள்.) யானையணிகள்பரநதுவழியெங்குநிரநதுசெல்லுவன = யானைவரி
சைகளபரவி வழிமுற்றுநிரமபிச்செவ்வன; மானமலைநாட்டினின்மலிந்தமலைகளு
டன்போதுவபோன்ற = பெருமைபெற்றமலைநாட்டிலே நிறைந்த மலைகள் உடன்
வருவனவறறையொத்தன, சேனைவீரர்புடைபரநதுசெல்வது = சேனைவீரர்கள் அ
வற்றின அருகே செறிந்தசெல்லுதல அங்கணமலைசூழ்ந்தகானமடையவுடன்படர்வ
போலுங்காட்சிமேவினது = அவ்விடத்தில் அமலைகளைசூழ்ந்த காடுமுற்றும் உட
னேசெல்வனபோலும் தோற்றத்தையொத்தது —எ-று ஆல-அசை. (சஅ)

புரவித்திரள்களாயோகப்பொலிவினசைவிற்போதுவன
வரவச்சேனைக்கடற்றங்கமடுத்துமேனமேலடர்வனபோல்
விரவிப்படர்நதுசென்றனவான மிசையுமவலுமொன்றாக
நிரவிப்படர்ந்தநெடுஞ்சேனைமேலெளியச்சென்றனவால்.

(இ-ள்.) புரவித்திரள்களாயோகப்பொலிவினசைவிற்போதுவன = குதினைக்
கூட்டங்கள கார்போலுந்தோற்றத்தோடு அசைவுடனசெல்வன, அவசச்சேனைக்
கடற்றங்கமடுத்துமேனமேலடர்வனபோல = ஒலிபெற்றசேனாசமுத்திரத்தின்அலை
களநெருங்கி ஒன்றன்மேலொன்று தாகருவனபோல(விளங்க), விரவிப்படாநதுசென்
றன = கலநதுவிரிந்தநடந்தன, மிசையுமவலுமொன்றாகநிரவிப் படாநதநெடுஞ்
சேனை = மேடுமபள்ளமுமஒற்றுமைப்படுமபடி நிரவிக்கொண்டு சென்றபெருஞ்
சேனைகள், மேலெளியச்சென்றன = (பாரம்பொருமல) பூமிநெளியுமபடி போ
நதன.—எ-று.

ஆயோகம-கரை, ஆலிரணம அசைகள், மிசை-மேடு, அவல-பள்ளம், புரவி
த்திரள்கள கரையும் அவற்றினசைவு அலைகளும் சேனை கடலுமாக உலமித்தவாறு.

அந்நாட்டெல்லையுமையுமமைச்சர்க்கெல்லாமவிடையருளி
மின்னாமணிப்பூண்மன்னவனார்வேணுவாராயுடன்கொண்டு
கொன்றாயில்வேன்மறவர்பயிலகொங்கர்நாடுகடந்தருளிப்
பொன் ஞாட்டவருமனைநதாடுமபொன்னிநீர்நாட்டிடைப்போவார்.

(இ-ள்.) மின்னாம்பணிப்பூண்மன்னவனார் = ஒளிவிடும் இரத்தினபரணங்களைப் பூண்ட நாயனார்; அந்நாட்டெல்லையகடந்து = அம்மலைநாட்டின் எல்லையை அகன்று; அணையும்மைச்சர்க்கெல்லாம் விடையருளி = உடனவத்தமந்திரிமார்களுக்கெல்லாம் உத்தரவுத்தனாப்பிவிட்டு, வேண்டுவாரையுடன்கொண்டு = வேண்டியபரிசணங்களை மாதிரும் உடனழைத்துக்கொண்டு, கொன்றாயிலவேன்மறவாபயில் = அச்சத்தைவினைக்கும் கூரியவேறபடையையுடைய வேடருறையும், கொங்காநாடுகடந்தருளி = கொங்கதேசத்தையகன்று, பொன்னாட்டவருமணைநதாம்பொன்னிநாட்டிடைப்போவாரா = தேவரும் செறிநதழும்பும் காவிரிநதிசூழ்ந்த சோனாட்டிற் செல்வார்.—எ-று.

கொள்-அச்சம். ஆர்-ஆர்விக்குமெனவிரிதலின் பிறவினைவிசுவதியும் உடன்றொக்க வினைதொகை. மறவா - பாலைநிலமாககொள்ளுமொன்று. உம்மை உயர்வுசிறப்பு. (இ-0)

சென்றதிசையிறிசிவனடியாசிறப்பினேடுமெதிர்கொள்ளக் குன்றுங்காணுமுடைக்குறும்பரிடங்கடோறுங்குறைவறுபபத்தன்றுமுரம்புகானயாறுநது அகற்சரமுமபலகடநது வென்றிவிடையாரிடமபலவுமேவிப்பணிந்துசெல்கின்றார்.

(இ-ள்.) சென்றதிசையிறிசிவனடியாசிறப்பினேடுமெதிர்கொள்ள = சென்ற இடங்களிலுள்ள சிவனடியவர்கள் பலவகைச்சிறப்புக்களோடு எதிர்கொண்டுபசரிக்க; குன்றுங்காணுமுடைக்குறும்பர் = மலைகளையுங்காடுகளையும் தமக்குரிமையாகக்கொண்ட குறுநிலமன்னவர்கள், இடங்கடோறுங்குறைவறுப = அவ்வவவிடங்களினும் வேண்டியவற்றைமுடிக்க, தன்றுமுரம்புகானயாறும் = செறிநதபாலைநிலங்களும் கான்யாறுகளும், து அகற்சரமுமபலகடநது = நெருங்கியகற்களையுடைய குறிஞ்சிநிலங்களாகியபலவற்றையும் நீங்கி, வென்றிவிடையா = வென்றிபெற்ற இடபத்தை யுடைய சிவபிரானவீற்றிருக்கும், இடமபலவுமேவிப்பணிந்துசெல்கின்றார் = தலங்கள் பலவற்றையும் சார்ந்துவணங்கிக்கொண்டு செல்வார்.—எ-று.

இவ்வரசாபெருந்தகையும் சிவனடியவருடசிறந்து பிரசுத்திபெற்றிருத்தலின் ஆங்காங்குள்ள அடியவரெதிர்கொண்டுபசரித்தனரென்க. (இ-க)

பொருவில்பொன்னித்திருநதியின் கரைவந்தெய்திப்புனிதநீர் மருவுதீர்த்தமகிழ்ந்தாடிமருங்குவட பாறகரையேறித் திருவிறபொலியுந்திருப்புலியூசசெம்பொன்மன்றுண்டம்போற்ற வுருகுமனத்தினுடன்சென்றரொழியாவன்பினவழிவந்தார.

(இ-ள்.) ஒழியாவன்பின்வழிவந்தார் = அழிவில்லாத அன்புவாய்ந்தமரபில் அவதரித்த அந்நாயனார், பொருவில்பொன்னித்திருநதியின் கரைவந்தெய்தி = நிகரற்றகாவிரிநதியின் கரையைடைந்து, புனிதநீர்மருவுதீர்த்தமகிழ்ந்தாடி = அப்புனிதத்தன்மைவாய்ந்ததீர்த்தத்திலே களித்துழும்பி, மருங்குவடபாறகரையேறி = அந்நருகிலுள்ள வடகரையைக்கடந்து, திருவிறபொலியுந்திருப்புலியூசசெம்பொன்மன்றுன் = சிறப்பொடுவிளங்கும் சிதம்பரத்திலே கனகசபையில்; நடம்போற்ற = சிவபெருமான்செய்தருளும் திருநிருத்தத்தைச்சேவித்தற்பொருட்டு; உருகுமனத்தினுடன்சென்றார் = உருக்கமெற்றஉள்ளத்தோடு சென்றார்.—எ-று.

வந்துதில்லைமூதாரினெல்லைவணங்கிமகிழ்ச்சியினு
லந்தணாளர் தொண்டர் குழாமனைநதபோதினெதிர்வணங்கிச்
சந்தவிரைப்பூநதிருவீதியிறைஞ்சித்தலைமேற்கரமுகிழ்ப்பச்
சிந்தைமகிழ்வெழுநிலைக்கோபுரத்தையணைநதார்சேரலனார்.

(இ-ள்.) சேரலனார்வந்துதில்லைமூதாரினெல்லைவணங்கி = சேரமான்பெரு
மானாயனார்வந்து சிறந்தசிவம்பரததின திருவெல்லையைப்பணிகநது, மகிழ்ச்சியினு
தணாளர்தொண்டர்குழாமனைநதபோதினெ=மகிழ்ச்சியோடு தில்லைவாழ்ந்தணர்களும்
திருத்தொண்டர்கூட்டங்களும்செறிநதுவருங்கால; எதிர்வணங்கி = அவர்க்கெதிரோ
பணிந்து, சந்தவிரைப்பூநதிருவீதியிறைஞ்சி = வாசனையிடுக சந்தனக்கலவையும்
மலர்களும்சொரிந்த திருவீதியையவணங்கி, தலைமேற்கரமுகிழ்ப்பச்சிந்தைமகிழ்வெழு
நிலைக்கோபுரத்தையணைந்தார = சிரமேறகைகள்ளுவியவும் சிந்தையுபபவும் ஏழு
நிலைகையுடையகோபுரத்தை அடைந்தார.—எ-று. (இங்)

நிலவும்பெருமையெழுநிலைக்கோபுரத்தின்முன்னர்நிலத்திறைஞ்சி
மலருங்கண்ணீர்துளிததுமபபுருநதுமணிமாளிகைவலங்கொண்
டுலகுவிளக்குநதிருப்பேரம்பலத்தைவணங்கியுள்ளணைநதா
ரலகிலண்டமளித்தவாநின்றாடுநதிருச்சிறமம்பலமுன்.

(இ-ள்.) எழுநிலைநிலவும்பெருமைக்கோபுரத்தின்முன்னர்நிலத்திறைஞ்சி =
எழுநிலைகள்விளங்கும் மேனமையையுடைய திருக்கோபுரத்தினமுன்பு பூமியில்வண
ங்கி, மலருங்கண்ணீர்துளிததுமபபுருநது=விரிந்தகண்ணீர் திவலைகளாகப்பெருக
உட்புருநது; மணிமாளிகைவலங்கொண்டு = திருமாளிகையைவலமவந்து; உலகு
விளக்குநதிருப்பேரம்பலத்தைவணங்கியுள்=உலகத்தைப்பிரகாசிப்பிகளும் திருப்பே
ரம்பலத்தைப்பணிகநது உள்ளணுகி, அலகிலண்டமளித்தவாநின்றாடும=அளவுபடாத
அண்டங்கையெலலாம தோற்றுவித்த சிவபெருமானின்று நடித்தருளும், திருச்சிற
மம்பலமுன்னணைநதார = சிறசபையினமுன்னாசசோநதார.—எ-று.

உலகினாக்கு வேண்டியசித்தியை யளித்தவிளவகலின் “உலகுவிளக்கும்பே
ரம்பலம்” என்றும், பரமாநடித்ததுநிறபது பஞ்சகிததியத்தின்பொருட்டேயாக
லின் “அலகிலண்டமளித்தவாநின்றாடும” என்றும் கூறினார். சிற்றம்பலம் - ஞான
சபை. சித்திறைநத்திரிந்தது. (இசு)

அளவிவின்பப்பெருங்கூத்தராடவெடுத்தகழலகாட்ட
வுளமுமபுலமுமொருவழிச்சென்றுருகப்போறறியுய்கின்றார்
களனில்விடமவைத்தளித்தவமுதன்மீமன்றிற்கழல்வைத்து
வளருநதிருக்கூத்தமுதுலகுக்களித்தகருணைவழுத்தினார்.

(இ-ள்.) அளவிவின்பப்பெருங்கூத்தார = அளவுபடுதலில்லாத இன்பமயமா
கிய அரியநிர்த்தனத்தையுடையபெருமான, ஆடவெடுத்தகழல்காட்ட = நடித்தந்
பொருட்டிக்குஞ்சிதமாகத்தனக்கிய திருவடிக்களைக்காட்டியருள; உளமுமபுலமுமொ
ருவழிச்சென்றுருகப்போறறியுய்கின்றார=மனமும் பஞ்சேந்திரியங்களும் ஒருவழிப்
பட்டுருக வணங்கியுய்யும் அந்நாயனார; களனில்விடமவைத்தது = தமது கண்டத்தி
லே விடத்தைவைத்தருளி; அளித்தவமுதன்றி = (திருமாலாதிதேவருய்யுமாறு)முன்
னளித்த அமுதம்போல்வதன்றி; மன்றிக்கழல்வைத்து = சிற்சபையிலே ஒருதிருப்

பதம்ஊன்றி; வளருந்திருக்கூததமுது = குறைவிலலாத திருநடனமென்னும்அமுதததை, உலகுக்களித்தகருணைவழுத்தினூர் = உலகததார் உய்தறகளித்த திருவருளிணறிறத்தைத்ததித்தார்.—எ-று.

உயகின்றாவழுத்தினுளை இயையும். அவ்வமுதம தேவலோகத்தார்க்கேயுரியதாய் அவர்களுமாத்நிரம் நீண்டஆயுளைத்தருவது. இது அதுபோல்வதன்றி எத்தகையரும் எககாலதனும் அழிவினறிவிளங்கத தரிசனமாததிரத்தானே நிரத்சயவின்புத்தருவதாகலின் “களனிலவிடமவைத்தளித்தவமுது” என அதனைவறிதுகூறி, “திருக்கூததமுதுலகுக்களித்தகருணை” என இதனைவிசேடித்தனரெனக. “களனிலவிடமவைத்தவரளித்தவமுதமனறில்” என்பதுபாடமேல சண்டத்திலே நஞ்சத்தையிருவியபெருமர்ன் தம்மாலுண்டாக்கப்பட்ட அமிரதமயமாகிய மன்றத்திலேயென்பபொருளாகொள்க. களனிலவிடமவைத்துலகளித்தவமுதனென்பதும்பாடம். (ருதி)

ஆராவாசையானநதக்கடலுட்டினைத்தேயமர்ந்தருளாற்சீரார்வண்ணப்பொன்வண்ணத்திருவநதாதிதிருப்படிக்கீழ்ப்பாராதரிககவெடுததேத்ததிப்பணிநதார்பருவமழைபொழியுங்காரானிகாககவரியகொடைக்கையாகழறிற்றறிவாராதாம.

(இ-ள.) பருவமழைபொழியுங்காரானிகாககவரியகொடைக்கையாகழறிற்றறிவாரா = வேண்டியகாலங்களிவ மழையைப்பொழியும் மேகமும்நிகாததற்கரிய பெருங்கொடைநிலவும் கையினராகியகழறிற்றறிவாராயனா, ஆராவாசையானநதக்கடலுட்டினைத்து = அளவுபடாத ஆசையாகிய ஆனநதசாகரத்திலேமுழுக்கி, அமாரது = அவ்வானநதமயமாயினறு, திருப்படிக்கீழ் = திருவணுககன்றிருவாயிற்படியினகீழ், சீரார்வண்ணப்பொன்வண்ணத்திருவநதாதி = சீரத்திபெற்ற அழகிய பொன்வண்ணத்திருவநதாதியென்னும் பிரபந்ததை, பாராதரிககவெடுததுத்திருவருளாலேத்திப்பணிநதார் = எவரும்பாராயணஞ்செய்துய்யுமாறு தொடங்கித் திருவருளாற்றுத்தது இறைஞ்சினூர்.—எ-று.

ஆராமையாவது - திருநடனதரிசனத்திலே தெவிட்டுதலின்மை. காருமென்னுமுயாவுசிறப்படிமமை விகாரத்தாறொருகது ஆல்-தாம-அசைகன. (ருசு)

பொன்வண்ணத்தந்தாதி.

திருச்சிறமபலம்.

பொன்வண்ணமெவ்வண்ணமவ்வண்ணமேனிபொவிநதிலங்குமின்வண்ணமெவ்வண்ணமவ்வண்ணமவீழ்சடைவெள்ளிக்குளநறதன்வண்ணமெவ்வண்ணமவ்வண்ணமால்விடைதன்னைக்கண்டவென்வண்ணமெவ்வண்ணமவ்வண்ணமாகியவீசனுக்கே.

மாயனன்மாமணிகண்டன்வளர்சடைபாற்கடிமையாயினதொண்டர் துறக்கம்பெறுவதுசொலலுடைத்தேகாய்சினவாளைவளருங்கனகமலையருகேபேயினகாக்கையுமன்றேபடைத்ததுபொன்வண்ணமே. திருச்சிறமபலம்.

தம்பிரானாக்கெதிரினறுதமிழ்சொன்மலைகேட்பிக்க
 வுமபர்வாழநடமாடுமொருவரதற்குப்பரிசிலெனச்
 செம்பொனமணிமனநினிலெடுததசெய்யபாதததிருச்சிலம்பி
 னிமபாநீடவெழுந்தவொலிதாமுமெதிரோகேட்பித்தாரா.

(இ-ள்.) தம்பிரானாக்கெதிரினறு = நாயனா சபாநாயகருசகெதிரேநின்ற, தமிழ்ச்சொன்மலைகேட்பிக்க = தமிழ்ச்சொற்களாலமைந்த திருவநாதியென்றும் பாமாலையைத் திருச்செவ்வழிபித்தலும், உமபர்வாழநடமாடுமொருவர் = தேவரு முயத்திருநடம்புரியுளு சிவபெருமான, அதற்குப்பரிசிலென = அப்பிரபந்தத்திற் குப் பரிசிலளிப்பார்போல, செம்பொனமணிமனநினிலெடுததசெய்யபாதத்திருச்சிலம்பின் = செவ்வியகணகசபையிலே தூக்கியதிருப்பாதசிலம்பினினும், இமபாநீட வெழுந்தவொலி = இங்கே பெரிதும்ஒங்கிய பேரொலியை, தாமுமெதிரோகேட்பித்தாரா = தாமும் எதிராக அநாயனானாகேட்கப்புகிறதாரா.—எ-று.

இத்திருச்சிலம்பு வேகவாழ்வாயவிளங்கி நாதமயமாகச் சிவானந்தப்பெருக்கை நலகுவதாகலின், இத்திருவநாதிகுப்பரிசிலாகச் சிவானந்தத்தைநலகின்றென்பாரா “அதற்குப்பரிசிலெனத்திருச்சிலம்பினெலிகேட்பித்தாரா.” என்றா (இள)

ஆடறசிலம்பினெலிகேட்பாரளவிலின்பவானந்தங்
 கூடப்பெற்றபெருமபேற்றிற்கொள்கைவாயப்பகுமபிடுவார
 நீடப்பணியுங்காலமெலாநின் றுதொழுதுபுறம்போந்து
 மாடத்திருமாளிகைவீதிவணங்கிப்புறத்தலைகினார்.

(இ-ள்.) ஆடறசிலம்பினெலிகேட்பாரா = நடனச்சிலம்பொலிகேட்பாராகிய நாயனா, அவிலின்பவானந்தங்கூடப்பெற்றபெருமபேற்றின் = எல்லையில்லாத இன்பமயமாகிய சிவானந்தம் எய்தப்பெற்றபெருமபயனோடு, கொள்கைவாயப்பகுமபிடுவார நீடநின்றது = தமதுநியதியும் முற்றுப்பெறப்பணியாராய நெடுநெரநின்றது, பணியுங்காலமெலாநொழுதுபுறம்போந்து = வணங்குத்தருரிய அநறைககாலக்கொல்லாமவணங்கிப்புறத்தேவந்து, மாடத்திருமாளிகைவீதிவணங்கிப்புறத்தலைகினாரா = அகுகைமந்த திருமாளிகைக்கையுடைய திருவீதியைவணங்கிப்புறம்பிலேதங்கினாரா.—எ-று.

தரிசனமாதிரத்தால இங்ஙனம் ஆனந்தமபெருத்தலை, “புளிககண் டவாக்குப் புனலூறு மாபோற - களிககுந் திருக்கூத்தந் கீண்டவாக கெலலாந - துளிககுந் கணணீருடன சொருநெரு சத்திரு - ளொளிககுமா னந்த வழுதுறு முள்ளத்தே.” என னூற திருமநதிரத்தாலுணாக. கொள்கையாவது தினமும திருநடனச்சிலம்பொலி அளிக்கப்பெறுதல (இஅ)

பரவுநதில்லைவட்டத்துப்பயில்வார்பைமபொனமபலத்து
 ளரவுமபுனலுஞ்சடையாடவாடுவாரகூத்தாராமை
 வீரவுநகாதன்மிக்கோங்கவேதமபடியுந் திருப்படிக்கீ
 ழிரவுமபகலுமபணிந்தேத்தியின்பளுசிறக்குமநநாளில.

(இ-ள்.) பரவுநதில்லைவட்டத்துப்பயில்வாரா = எவருநதுதிக்கும் சிதம்பரத்தினெல்லையிலே வசிப்பாராகியநாயனாரா, அரவும்புனலுஞ்சடையாடப்பாம்புங்கக்கையும் சடையிலேயசைடிம்படி, பைமபொனம்பலத்துளாடுவாரகூத்து = கணகசபை

யில்நடனம்புரியும் கடவுளினதிரக்கூததிலே, ஆராமவி ரவுகாதன்மிக்கோங்கு = தெவிட்டுதலின்றிச்செறிந்த விருப்பமானது தினமும் அதிகரிக்க, வேதமபடியுந்திருப்படிக்கீழ்மேவேதமகுடிக்கொண்டவசிகுகும் திருப்படியின்மீழ்முடையது, இரவும்பகலும் பணிந்தேசதி = இரவும்பகலுமாகிய ஆறுகாலங்களினும் வணங்கித்துதித்தது, இன்பஞ்சிறகருமநாளில = இன்பமிக்ருகருகும் அக்காலத்திலே. —௭-று. (௫௬)

ஆடுமபெருமானபாடல்கேட்டருளித்தாழ்த்தபடிதமக்குக் கூடும்பரிசான்முன்பருளிச்செய்தநாவலூராககோவை நீடும்பெருங்காதலிறகாணநிலைநதநினைவுநிரமபமா நேடுமபாதரருளிற்றைநிரவாநாடமேறசெலவெழுநதாரா.

(இ-ள) ஆடுமபெருமானபாடல்கேட்டருளித்தாழ்த்தபடி = நடராஜபெருமான நம்பியானாராதிருப்பாடலைத் திருச்செவியேற்றருளித்தாமதித்ததன்மையை; தமக்குகூடும்பரிசான்முன்பருளிச்செய்தநாவலூராககோவை = தமக்குவிளங்கும் வகையால் முன்பருளிச்செய்யப்பட்ட திருநாவலூராதலீலவரை, நீடுமபெருங்காதலிறகாணநிலைநதநினைவுநிரமப = நீண்டமிகவிருப்பத்தால் தரிசித்தற்கு நிறைவுற்ற சிந்தனையானது பூததரியாதலும், மநேடுமபாதரருளிற்றை = திருமாலுநதேடிய சீர்பாதங்கையுடைய சிறப்பேசாதிருவருள்பெற்று, திருவாநாடமேற்செலவெழுநதாரா = திருவாநாடமேற்செல்லுதற்குப் புறப்பட்டாரா —௭-று

ஆடுமபெருமானமுன்பருளிச்செய்த என இடையும. செய்ப்பட்டவென னும செய்ப்பாட்டு வினைப்பெயரொச்சம செய்வினைப்பெயரொச்சமாய் நின்றது. நிரம்பலாவது தரிசுகருகாதல மீதாதல. (௬௦)

அறிவினெல்லையாய்திருத்திலையெல்லையமாநதிறைஞ்சிப பிறிவினாததிருவடியையபெருகுமுள்ளத்தினிற்பெற்றுச செறியுஞானபோனகர்வநதருளுமபுகலிசென்றிறைஞ்சி மறிசோகரத்தாராகோயில்பலவணங்கிமகிழ்ந்துவழிக்கொளவாரா.

(இ-ள்.) அறிவினெல்லையாய்திருத்திலையெல்லையமாநதிறைஞ்சி = அறிவுக்கு எல்லையாடவினங்கும் சிதம்பரத்தினெல்லையை விருமபவணங்கி, பிறிவினாததிருவடியையபெருகுமுள்ளத்தினிற்பெற்று = தம்பால் நீக்கமிலாதசபாநாதாதிருவடிக்கீராத மருள்வத்திலிருத்திக்கொண்டு, செறியுஞானபோனகாவநதருளும் புகலிசென்றிறைஞ்சி = ஞானமயமாநியமாலையருந்திய ஆளுடையபிள்ளையாவதரித்த சீரகபுநியையடைந்து வணங்கி, மறிசோகரத்தாராகோயில் பலவணங்கிமகிழ்ந்து வழிகொள்வாரா = மாணியேருந்திய திருக்காசதையுடையபெருமான வீற்றிருக்கும் திருத்தலங்களில்வறறையுமவணங்கிக் களித்துவழிச்செலவாரா. —௭-று.

சிவகதிபெறுதற்குரிய திவ்வியதலங்களுள் சிறந்ததயாதென அறிவிராயுநகால எத்தலமும் ஒடுகெப்பெறும் இச்சிதம்பரமேசிறந்தது, இதுதனின்பமேமபட்டதிலையென அறிவு அமைதிபெறுதலின் “அறிவினெல்லையாய்திருத்திலை” என்றார்.

வழிநிற்குழியிற்செழு வயலினமதகின்மலர்வாவிசுளின்மடுசுழியிற்றாளநதிரைசொரியுநதுறைநீர்ப்பொன்னிகடநதேறி விழியிற்றிகழுகநிருந்துதலார்விருமபுமிடங்களிறைஞ்சியுக்க கழிவிற்பெருவெள்ளமுங்கொள்ளாக்கழனிபாநூர்கண்ணுற்றார்.

(இ-ள்.) வழியிற்குழியிற்செழுவுவலில் = வழிகளினும் குழிகளினும் செழித்தவயல்களினும்; மதகினமலர்வாடிகளின்மடுச்சுழியில் = மதகுகளினும்மலர்வாடிகளினும் மடுச்சுழிகளினும்; தரளந்திரைசொரியுநதுறைநீர்ப்பொன்னிகடந்தேறி = முத்துக்களை அலைகளொதுசுகும் துறைகளையுடைய காவிரிநதியைக்கடந்தேறி, விழியிற்றிகழுந்திருந்துதலாவிரும்புமிடங்களிறைஞ்சி = நெற்றிக்கண்ணுடைய நிமலர்வீற்றிருக்கும் பலதலங்களைவணங்கி, யுகக்கழிவிற்றபெருவெள்ளமுங்கொள்ளா = யுகாந்தத்திலே உலகழியுமாறுபெருகும் பெருவெள்ளமும் அணுகப்பெறாத, கழனி யாநூகண்ணுறறா = வயல்களசெறிந்த திருவாநூக காணப்பெற்றா. —எ-று.

அணத்தும் அழியும் அககாலத்தும் அழிவின்றி அநாதியாகவுள்ளதென்பாராயுக்கழிவிற்றபெருவெள்ளமுங்கொள்ளாவாநூர்” என்றார். இங்ஙனமே ஆளுடைய அரசும், “ஒருவனாய்” என்னுந்திருத்தாண்டகத்துள் திருவாநூகோயிலாககொண்டநாள வடையறுக்கப்பட்டதென அநாதித்தவம் கூறியிருப்பதுணர்க. (சுஉ)

நம்பிதாமுமநாடபேயநாகைக்காரோணமபாடியமபொனமணிப்பூணவமணிகளாடைசாநதமடற்பரிமாபைமபொறசரிசுகமுதலானபெற்றுமற்றுமபலபதியிறமபிராணைப்பணிந்தேத்தித்திருவாநூரிற்சாரந்திருந்தார.

(இ-ள்) நம்பியுமநாடபேய = நம்பியாநூரும் அநாளிற்சென்று, நாகைக்காரோணமபாடி = திருநாகைக்காரோணமென்னுநதலத்தைசசட்டித் திருப்புகிமருளிச்செய்து, அம்பொனமணிப்பூணவமணிகள் = அழகியபொன்னும் இரத்திபுரணமும் நவரத்தினங்களும், ஆடைசாநதமடற்பரிமா = துகிலும் சநதமும் வெற்றிபெற்றதூரகமும், பைமபொறசரிகைமுதலானபெற்று = பசும்பொன் உறையோடுகூடிய உடைவாளமுதலியவுமபெற்று, மற்றுமபலபதியிற்றமபிராணைப்பணிந்தேத்தி = மற்றுமபலதலங்களில் பெருமானைவணங்கித்ததித்தது, திருவாநூரிற்சாரந்திருந்தார = திருவாநூரிலடைந்திருந்தார —எ-று. தாம - அசை. (சுந)

திருநாகைக்காரோணம் - பண் - கொல்லிக்கவ்வாணம்.

திருச்சிறமபலம்.

பத்தூர்புகிரநதுண்டுபலபதிகமபாடிப்பாவையரைக்கிரிபேசிப்படிநூடித்திரிவீர், செத்தாராதமலுமபணிந்துசேவேறித்திரிவீர்செவவத்தமறைத்துவைத்தீரெனக்கொருநாளிரங்கோ,முத்தாரமில்லங்கமிளிர்மணிவயிரக்கோவையையபூணத்தநதருளிமெய்க்கினிதாநாறுங், கத்தூரிகமழசாநதுபணித்தருளல்வேண்டுகடனாகைக்காரோணமேவியிருந்தீரே.

பண்மயத்தமொழிப்பாவைசங்கிலிக்குமெனக்குமபற்றாய்பெருமானேமற்றாரையுடையே, னுண்மயத்தவுமக்கடியேன குறைதீர்க்கவேண்டுமொளிமுத்தமபூணாமொண்பட்டுமபூவுங், கண்மயத்தகத்தூரிகமழசாநதுமவேண்டுகடனாகைக்காரோணமேவியிருந்தீரென், மண்மயத்தாலணிநாவலாநூரனசொன்னவருநதமிழ்களிலைவல்லாரமருலகாள்வரே.

திருச்சிறமபலம்.

உஅச சேரமான்பெருமானாயனாற்புராணம்

வந்துசேராபெருமானார்மன்னுத்திருவாருரெய்த
வந்தனாள்பெருமானாமாசர்பெருமான்வாபபெறறுச
சிறுதைமகிழ்வெதிர்கொண்டுசெனறுகிடைத்தார்சேரலனார்
சந்தவிரைத்தார்வனறொண்டாமுனபுவிருப்பினுடனறுழந்தார.

(இ-ள்) சேராபெருமானாவந்துமன்னுத்திருவாருரெய்த = சேரமான்பெரு
மானாயனாவந்து நிலைபெற்றதிருவாருரையடைய, அந்தனாள்பெருமானாமாசர்பெ
ருமான்வாபபெற்று = ஆளுடையநம்பிகளும் அந்நாயனாவரவைஏற்று, சிறுதைமகிழ
வெதிர்கொண்டுசெனறுகிடைத்தார = திருவுளமகிழ் எதிரெழுந்தருளிச்சென்று
சமீபித்தார, சேரலனார் = உடனேசேரமான்பெருமானாயனார், சந்தவிரைத்தார
வன்றொண்டாமுன்பு = அழகியவாசனைமிகக் மாலையைடணிந்த ஆவ்வனறொண்டப
பெருமானமுன்பு, விருப்பினுடனறுழந்தார = காதலோடுநமஸகரித்தார —எ-று.

முன்புபணிந்தபெருமானைத்தாமுமபணிந்துமுகத்தெடுத்தே
யன்புபெருகத்தழுவவிரைந்தவருமார்வத்தொடுத்தழுவ
வின்பவெள்ளத்திடைநீந்தியேறமாட்டாதலைவார்போ
லென்புமுருகியுயிரொன்றியுடமபுமொன்றாமெனவிசைந்தார.

(இ-ள்) முன்புபணிந்தபெருமானை = தமதுமுன்னாவணமகிய அந்நாயனா
ரை, தாமுமபணிந்துமுகத்தெடுத்துஅன்புபெருகத்தழுவ = ஆளுடையநம்பிகளும்
எதிபணிந்து துககியெடுத்த அன்புமிகத்தழுவ, விரைந்தவருமார்வத்தொடுத்தழுவ =
விரைவுற்று அந்நாயனாரும் காதலோடுதழுவ, இன்பவெள்ளத்திடைநீந்தி = இருவ
ரும் இன்பப்பெருக்கிலேமுழுக்கி, ஏறமாட்டாதலைவார்போல = அதைக்கடந்த கரை
யேறமுடியாது அதிலேமிகத்தழுவையார்போல, எனபுமுருகியுயிரொன்றியுடமபு
மொன்றாமெனவிசைந்தார = எனமுபுகளும் உருகியுயிரும்ஒன்றுமைப்பட்டு உடமபும்
ஒன்றுபோலுமெனறுகூறக் கலந்தார. —எ-று (சுரு)

ஆனநிலைமைகண்டதிருத்தொண்டரளவினபகிழ்வெய்த
மானச்சேராபெருமானாராமும்வனறொண்டருங்கலந்த
பான்மைநண்பாற்சேரமான்றேழரென்றுபாபரவு
மேன்மைநாமமுனைப்பாடிவேந்தாக்காகிவிளங்கியதால்.

(இ-ள்) ஆனநிலைமைகண்டதிருத்தொண்டரளவினமகிழ்வெய்த = அவ்வியல
பைநோக்கிய அடியவாகள் எலலையிலலாத இன்பத்தையடைய, மானச்சேராபெரு
மானாரும் = மாட்சிமைப்பட்டசேரமான்பெருமானாயனாரும், வனறொண்டருங்கலந்த
பான்மைநண்பால் = வனறொண்டப்பெருமானும் ஒன்றுமைவாய்ந்த நிலைமையையு
டைய நட்டினால், முனைப்பாடிவேந்தாக்கு = திருமுனைப்பாடிநாட்டுத்தலைவராகிய
நம்பியாருருக்கு, சேரமான்றேழரென்று = சேரமான்றேழரென்று, பாபரவு
மேன்மைநாமமாகிவிளங்கியது = உலகினர்துதிக்கும் உயாவுபெற்ற ஒருதிருநாமம்
உண்டாகிவிளங்கியது. —எ-று. தாம-ஆல-அசைகள். (சுசு)

ஒருவரொருவரிந்கலந்தவுணர்வாலின்பமொழியுரைத்து
மாநவலினியார்பாற்செய்வதெனறாமென்னுமகிழ்ச்சியிலுற
பருவமழைசேங்கைபற்றிக்கொண்டுபரமந்தாள்பணியத்
தெருவுகீங்கிக்கோயிலினுட்புருந்தார்சேரமான்றேழார்.

(இ-ள்.) ஒருவரொருவரிட்கலந்தவுணாவால் = ஒருவரோடொருவா கலப்புற்றவுணாச்சியால், இன்பமொழியுணாததுமருவ = இனியவாழ்தையிசைத்துப்பொருநதியுழி, சேரமானரோழா = சேரமானரோழாரசியஆருரா, நாமினியாபாறசெயவ தென்னென்னுமகிழ்ச்சியிலை = நாம இனியஇததோழாபால் இயற்றத்தக்கதுயாதென்னும் உவகையோடு, பருவமழைச்செங்கைபற்றிக்கொண்டு = காலமழைபொலும் கைமமாறுகருதாக்கொடையுடைய கழறிற்றறிவாரநாயனா கரத்தைப்பற்றிக்கொண்டு, தெருவீங்கி = செருவைக்கடந்த, பரமாதாள்பணியக்கோயிலினுட்புகுந்தாரா = தியாகேசப்பெருமானதீருவடிக்களைவணங்கத் திருக்கோயிலுடசென்றா —எ-று.

மருவியவழியென்னும் வினைபெச்சம் மருவவெனத்திரித்தது = ஆம்-அசை. இத்தோழருக்கு யாமியற்றற்பாலது வேறுயாது உடனசென்று எம்பெருமானைதரிசிப்பித்தலையெனக் கொண்டனரென்றவாறு (சுக)

செனறுதேவாசிரயனைமுனனிஹைஞ்சித்திருமாளிகைவலங்கொண்டொன்றுமுள்ளதொடுமபுகுவாருடையநம்பிமுனனாகநின்றுதொழுதுகண்ணருவீழிழநிலத்தினமிசைவிழநதேயென்றுமினியதமபெருமானபாதமிஹைஞ்சியேத்தினா.

(இ-ள்) செனறுதேவாசிரயனைமுனனிஹைஞ்சி = போநது தேவாசிரயனைமுனவணங்கிக்கொண்டு, திருமாளிகைவலங்கொண்டு = திருமாளிகையைவலருசெய்து, ஒன்றுமுள்ளதொடுமபுகுவாரா = ஒற்றுமப்படக்கருந்தோடும் உட்புகுவாராகிய சேரமானபெருமானையனா, உடையநம்பிமுனனாகநின்றுதொழுது = ஆருடையநம்பிகளமுனனிஹைஞ்சி தாமபினின்று அஞ்சலிசெய்து, கண்ணருவீழிழநிலத்தின்மிசைவிழநது = கண்ணா அருவிபோலசசிசுப்ப பூமியிலவீழ்ந்துபணியது, என்றுமினியதமபெருமானபாதமிஹைஞ்சியேத்தினா = எக்காலத்தும் தமக்கினியராயவளங்கும் தியாகேசப்பெருமானறிருவடிக்களை வணங்கித்தாதித்தாரா —எ-று ஏ-அசை.

தேவாமுனிவாவநநிஹைஞ்சித்தெயவப்பெருமான்கழல்வணங்கிமூவாதமக்குமுதலாகுமவரைத்திருமுமணிக்கோவைநாவலூராதமமுன்புநன்மைவிளங்கக்கேட்பித்தாராதாவிலபெருமைச்சேரலனாதமபிரானாதங்கொண்டாரா.

(இ-ள்.) தாவிலபெருமைச்சேரலனா = சிதைதல்லலாதபெருமைவாயநதசேரமானபெருமானையனா, தேவாமுனிவாவநநிஹைஞ்சி = தேவரும் முனிவரும்வநதுவணங்கும், தெயவப்பெருமான்கழல்வணங்கி = தியாகேசப்பெருமான்திருவடிகளைவணங்கி, மூவாதமக்குமுதலாகுமவரை = திரிமூர்த்திகளுக்கும் முதற்பொருளாய்விளங்கும் சிவப்பெருமானை, திருமுமணிக்கோவை = திருமுமணிக்கோவையென்னுமபிரபந்தத்தை; நன்மைவிளங்க = யாவாக்கும இன்பபவீனையும்படி, நாவலூராதம்முன்புகேட்பித்தாரா = நம்பியாரூருக்கெதிகோகேட்பித்தாரா, தம்பிரானாகொண்டாரா = பெருமானும் அப்பிரபந்தத்தை அங்கீகரித்தருளினா. —எ-று.

தாம - அசை வணங்கி முன்பு விளங்க அவனைக்கேட்பித்தா என இயையும். (சுக)

அங்கணருள்பெற்றெழுவாரைக்கொண்டுபுறம்போந்தாரூராதங்கைபரவையாதிருமாளிகையினண்ணனனுதலா

உஅசு சேரமான்பெருமானையொர்புராணம்

பொங்குவிளக்குநிறைகுடமும்பூமாலைகளும்புகையகிலு
மெங்குமடவாரெடுத்தேந்தவனைநது,தாமுமெதிர்கொண்டார்.

(இ-ள்.) ஆரூரங்கணருள்பெற்றெழுவாணைக்கொண்டுபுறம்போர்து = நம்பி
யாரூர் அங்கே திருவருளபெற்றுவணைகியெழும் அந்நாயனா உடன்கொண்டு
வெளியேவந்து; நங்கைபரவையாதிருமாளிகையின்ண்ண = பரவைநாச்சியாரது
திருமாளிகையிலடைய, நன்னுதலார் = அந்நாச்சியாரும், பொங்குவிளக்குநிறைகு
டமும் பூமாலைகளும்புகையகிலும் = சுடர்விளக்கும் பூரணகுமபமும் புஷ்பமாஸி
கைகளும் அகிறபுகையுமாகிய இவற்றை, எங்குமடவாரெடுத்தேந்த = எவ்விடத
தும் மடவாராதாகிச் சூழநதுவர, தாமுமணைதெதிரகொண்டார = தாமும்வநது
என்கொண்டார.—எ-று. (எ0)

சோதிமணிமாளிகையின்கட்சுடருமபசுமபொறகாலமளி
மீதுபெருமாடமையிருத்திரமபிமேவியுடனிருப்பக
கோதில்குணத்துப்பரவையார்கொழுநொர்கருநோழர்க்கு
நீதிவழுவாவொழுக்கத்தநிறைபூசனைகணமுறையளித்தார்.

(இ-ள்.) சோதிமணிமாளிகையின்கண் = ஒளிபரப்பும மணிகளிறைத்த மா
ளிகையிலே, சுடருமபசுமபொறகாலமளிமீது = பிரகாசிக்கும் பசுமபொறகாலகளை
யுடைய தவிசின்மீது, பெருமாடமையிருத்திரமபிமேவியுடனிருப்ப = சேரமான
பெருமானையொரையிருத்தி நம்பியாரும் உடனேவிறிருக்க, கோதில்குணத்துப்
பரவையா = குறறியலாத நற்குணமமைந்தபரவைநாச்சியார, கொழுநொர்கருந்
தோழர்க்கும் = தகவகணவருக்கும் அவாதோழருக்கும், நீதிவழுவாவொழுக்கத்த
நிறைபூசனைகண்முறையளித்தார = விதிவருதரியதியோடு விசேடமாகியவழிபா
ட்டடைக கிரமமாகச்செய்தார.—எ-று. (எக)

தாண்டிபுரவிச்சேரர்குலப்பெருமாடமக்குத்திருவமுது
தூண்டுசோதிவிளக்களையாரமைக்கத்துணைவாசொல்லுதலும்
வேண்டுமபரிசுவெவவேறுவித்தத்துக்கறியும்போனகமு
மீண்டச்சமைப்பித்துடன்வநதார்க்கெல்லாமியலபினவிருந்தமைத்தார்.

(இ-ள்.) தாண்டிபுரவிச்சேரர்குலப்பெருமாடமக்கு = தாவிச்செல்லும் குதி
ரையையுடைய சேரமானபெருமானையொரக்கு; திருவமுதமைக்கத்துணைவாசொல்
லுதலும் = திருவமுதமைக்குமபடி திருநாவலூராகட்டளையிடுதலும், தூண்டுசோதி
விளக்களையார = தூண்டப்பட்ட சுடாவிளக்களைய காந்திபெற்ற பரவைநாச்சியா
ரும்; வேண்டுமபரிசுவெவவேறுவித்தத்துக்கறியும்போனகமுமீண்டச்சமைப்பித்து =
வேண்டுமபடி பலவகைப்பட்டகறிவாககனகளும் அனனமும் விராயச்சமைப்பித்து;
உடன்வந்தார்க்கெல்லாமியல்பின்வருந்தமைத்தார = உடன்வநதவாருக்கும் கிர
மப்படியே விருந்துகருரியவை அமைப்பித்தார.—எ-று.

வேண்டுமபரிசுசமைத்தலாவது அரசபோகத்தைகளும் அவரும்விரும்பும்
படி அரிதிற்சமைத்தல. (எஉ)

அரசர்க்கமைத்தசிறப்பினுமேலடியார்க்கேற்குமபடியாக
விரவிப்பெருகுமன்பி னுடன்விரும்புமமுதுசமைத்ததற்பின்

புரஸைக்களிற்றுச்சேரலனாபுடைசூழ்நதவரோடமுதுசெய்யப்
பரவைப்பிறந்ததிருவனையபரவையார்வதறிவித்தார்.

(இ-ள.) விரவிப்பெருகுமனபினுடன் = செறிந்தோங்கிய அன்போடு, அரசாக்கமைத்தசிறப்பினுமேல் = சேரமானபெருமானையனாகக்கமைத்த உயர்ச்சியினும் மேலாக, அடியாக்கேற்கும்படியாக = அடியவர்களுக்குத்தக்கவண்ணம், விரும்பும் முதுசமைத்ததற்பின் = விரும்பத்தக்கதிருவமுது அமைத்ததன்பின், பரவைப்பிறந்த திருவனையபரவையாவந்து = பாறகடலிலுதித்தஇலகருமியையொத்த பரவைநாச்சியாவந்து, புரஸைக்களிற்றுச்சேரலனா = கழுத்தணிகயிறுவாயந்தபானையுடைய கழறிற்றறிவார்நாயனா, புடைசூழ்நதவரோடமுதுசெய்யவறிவித்தார் = உடவந்தவரோடு திருவமுதுசெய்தற்கு விண்ணப்பித்தார். — எ-று. (எங)

சேரர்பெருமானெழுந்தருளியமுதுசெய்யச்செய்தவத
தாரினமலிபூங்குழனமடவாய்தாழாதமுதுசெய்வியெனப
பாரினமலிசீவனறொண்டரருளிச்செய்யப்பரிகலங்க
ளேரினவிளங்கத்திருத்திக்காரிரண்டிற்படியாவேறுதலும்.

(இ-ள.) சேராபெருமானெழுந்தருளியமுதுசெய்ய = சேரமான்பெருமா
ளெழுந்தருளித் திருவமுதுசெய்தற்கு, செய்தவததாரினமலிபூங்குழனமடவாய =
செய்தவததையுடையநங்கையே, தாழாதமுதுசெய்வியென = தாமதியாமல் அவ
ர்க்குத் திருவமுதுசெய்வியென்று, பாரினமலிசீவனறொண்டரருளிச்செய்ய = உல
கிறபரமபிய கோத்தியையுடைய நமபியாரூரா உரைத்தருள, பரிகலங்களேரினவிளங்க
த்திருத்தி = பரிகலங்களை அழகோடுவிளங்கச் சுத்திசெய்து, காலிரண்டிற்படியா
வேறுதலும் = இரண்டிடங்கனிலே சமமாகவைத்தலும். — எ-று

பூநதாரினமலிகுழல் = பூமாலையாறசிறந்தகூநதல். கால் - பரிகலம்வைத்தற
குரிய பீடம். படி - சமம். (எச)

ஆண்டநம்பிபெருமானையுடனேயமுதுசெய்தருள
வேண்டுமென்னவாங்கவருமவிராநதுவணங்கிவெருவுறலும்
நீண்டதடக்கைபிடித்தருளிமீண்டுநேரேகுறைகொள்ள
வீண்டவமுதுசெய்வதனுக்கிசைந்தார்பொறையாகுகிறையவனா.

(இ-ள்.) ஆண்டநம்பிபெருமானையுடனேயமுதுசெய்தருளவேண்டுமென்ன =
நம்பியாரூரா சேரமானபெருமானையனாக உடனே திருவமுதுசெய்யவேண்டுமெ
ன்றவழி, அவரும்வினாநதுவணங்கிவெருவுறலும் = அந்நாயனரும் வினாவாகப்
பணிநது அஞ்சதலும், நீண்டதடக்கைபிடித்தருளி = அவரது நீண்டதிருக்கரத்தைப்
பிடித்துக்கொண்டு, மீண்டுநேரேகுறைகொள்ள = பின்னரும் நேரேவேண்டிக்கொ
ள்ள, பொறையாகுகிறையவனாநீண்டவமுதுசெய்வதனுக்கிசைந்தார் = அச்சேரமான்
பெருமானையனாகும் உடனே திருவமுதுசெய்தற்கு உடன்பட்டார். — எ-று.

ஆளுடையநம்பிகள் அநதணருட்சிறந்த ஆகிசைவரும் தாம் அரசருமாதல்
பற்றி உடனமுதுசெய்ய அஞ்சினுரைக்க. (எடி)

ஒக்கவமுதுசெய்தருளவுயாந்தவத்துப்பரவையார்
மிக்கவிறுப்பாலமுதுசெய்வித்தருளிமேவும்பரிசனங்க

உஅஅ சேரமான்பெருமாயனார்புராணம்

டக்கவகையாலறுசுவையுந் தாமவேண்டியவாறினிதருநதத் தொக்கமகிழ்ச்சிகளிர்ப்பத்துயவிருநதின் கடன்முடித்தார்.

(இ-ள) உயர்ந்தவததுப்பரவையா = மிக்கவத்தையுடையபரவையாச் சியா; ஓகவமுதுசெய்தருள் = இருநாயன்மார்களும் ஒருங்கிருந்து திருவமுது கொண்டருளும்படி, மிக்கவிருப்பிலமுதுசெய்வித்தருளி = மிகுந்தவிருப்பத்தாற்றிடுவமுதுசெய்வித்தது, மீமவுமபரிசனநகள் = உடனவநீபரிசனநகளும், தக்கவகையாலறுசுவையுந் தாமவேண்டியவாறினிதருநத = தக்கபடிஅறுசுவையமைந்தஉணவுகளைத் தாம்விருப்பியவாறு இனிதுஉண்ண, தொக்கமகிழ்ச்சிகளிர்ப்ப = செறிந்த மகிழ்ச்சியோடு சளிப்பு மிக, தூயவிருநதின் கடன்முடித்தாரா = செவ்விய விருநதின் செயலைமுடித்தாரா — ஏ-று.

உமமை முற்றமமை. மகிழ்ச்சி - உணர்ச்சியுமிழ்கும் பேருவகை. களிப்பு - ஆவ்வுணர்ச்சியிழவாதஉவகை. விருந்துசெய்வித்ததில் இப்பரவையாச்சியாருக்கு இவ்விருந்திறமும் கைகாலத்தில் ஒருநகுநீசமுநதன என்றபடி மகிழ்ச்சியுங்களிப்பும் இப்பொருளபடுதலை “உள்ளக சளித்தலுங் காண மகிழ்தலுங் - களஞ்சீலை காமத்திற குண்டு.” எனலுநதிருக்குறளானுமுணர்க (எசு)

பனிநீர்விரவுசநதனத்தினபசங்காபபூரவினாக்கலவை வனிதையவாகளசமைத்தெடுபக்கொடுத்துமகிழ்மாண்மதச்சாரதும் புனிதநறுமபூமலைகளும்போற்றிகொடுத்ததுப்பொறகொடியா றினியபஞ்சவாசமுடனடைக்காயமுதுமேந்தினா

(இ-ள) பொறகொடியா = பொறகொடிபோலவாராகியபரவையாச்சியா, பனிநீர்விரவுசநதனத்தினபசங்காபபூரவினாக்கலவை = பனிநீர்கலநதசநததேதாடுபசசைக்காபபூரமுங்கூட்டியவாசனைக்கலவைகளை, வனிதையவாகளசமைத்தெடுபக்கொடுத்தது = தாழியா கூட்டியெடுத்தேந்த இருவருக்குநகொடுத்தது, மகிழ்மாண்மதச்சாரதும் = களித்தற்கேதுவாகிய கஸ்தூரிககலவையும், புனிதநறுமபூமலைகளும் போற்றிகொடுத்தது = பரிசுத்தமாகிய பரிமளமிகமலாமலைகளும் வணங்கிக்கொடுத்தது, இனியபஞ்சவாசமுடன = இனிமைபெற்ற பஞ்சவாசங்களோடும், அடைக்காயமுதுமேந்தினா = தாயபூலமும் தாங்கினா. — ஏ-று.

* பஞ்சவாசம் “தக்கோல மேலந தக்கசா விவவங்கை - காபபூரஞ சாதியோடையது” எனபதனாலுணர்க காபபூரம் - பசசைக்காபபூரம். அடை - வெற்றிலை. காய் - பாசுரு. (எஎ)

ஆயசிறப்பிறபூசனைகளளித்தவெல்லாமமாநதருளித் தூயநீறுதங்கடிருமுடிவில்வாங்கித்தொழுதணினது மேயவிருப்பினுடனிருப்பக்கழற்றறிவாரமெயத்தொண்டின செயநீர்மையடைந்தாராயமபிசெம்பொறகழல்பணினதா.

(இ-எ) ஆயசிறப்பிறபூசனைகளளித்தவெல்லாமமாநதருளி = இவ்வகைசிறப்போடுசெய்த வழிபாடுகையெல்லாம் ஏற்றருளி, தூயநீறுவாங்கித்தொழுது தங்கடிருமுடியிலணிநது = பின்னாச் சுத்தமாகியவழிகூயைவாங்கிப் பெருமானைத் தொழுதுகொண்டே தங்கள்திருநெற்றியிறறித்து, மேயவிருப்பினுடனிருப்பநிலை பெற்றவிருப்பத்தோடுமிருப்ப; கழறிற்றறிவார் = கழறிற்றறிவாராயனார், மெய்த்

தொண்டிண்சேயநீர்மையடைந்தாராய் = தாமதுண்டிடித்த உண்மைத்தொண்டிணு
டையசெவ்வியதன்மை பூரத்தியாகப்பெற்றாராய்; நமபிசெம்பொற்கழல்பணிந்தாண்
வன்றொண்டப்பெருமானுடைய செம்பொன்போலுமதிருவடிகளை வணங்கினார்.

ஆளுடையநம்பிகளின் அரியநட்பு அடையப்பெற்றமையால் தமது அரியத
வம் நிறைவேற்றிற்றென அன்புமேலீட்டாற்பணிந்தனரென்பதாகருத்து. மெய்தொ
ண்டிண்சேயநீர்மையடைந்தாராய் என்பதற்குத், தூரத்ததாகஇருந்த மெய்தொ
ண்டிணை இப்பொழுது அடையப்பெற்றாராய்ச்சிந்தித்தது எனினும் அமையும். (எஅ)

மலைநாட்டரசாபெருமானாவணங்கவணங்கியெதிர்த்தழுவிக்
கலைநாட்பெருகுமதிமுகத்தபுரவையார்தங்கணவனார்
சிலைநாட்டியவெல்கொடியாரைச்சேரத்தநதாரொனக்கங்கை
யலைநாட்கொன்றைமுடிச்சடையாரருளேபோற்றியுடனமாநதாரா.

(இ-ள்.) மலைநாட்டரசாபெருமானாவணங்க = மலைநாட்டரசர்களுக்குத்
தலைவராகிய சேரமானபெருமையைனாவணங்க, கலைநாட்பெருகுமதிமுகத்தபுர
வையாராதம = தினமும் கலைநிரமப்பெற்ற மதிபோலும் திருமுகத்தையுடைய பர
வைநாசியாரது, கணவனார் = கணவராகியவன்றொண்டப்பெருமான், எதிராவணங்
கித்தழுவிக் = தாமும் எதிராவணங்கித் தழுவிகொண்டு, கங்கையலைநாட்கொன்றை
முடிச்சடையாரா = தேவகங்கைநதியும் அன்றலாந்தொன்றைமாலிகையும் செந்நி
சடைமுடியையுடைய சிவபெருமான், சிலைநாட்டியவெல்கொடியாரை = விலலை
ரைந்த வெற்றிகொடியையுடைய இச்சேரமானபெருமானையனார், சேரத்தந்தா
ரென = சினேகமாகக்கூட்டுவித்தாரென்று, அருளேபோற்றியுடனமாநதாரா = அக்
கடவுளருளையேதுதித்தது அவருடனவசித்தாரா —எ-று. (எஆ)

செலவகதிருவாருர்மேவுஞ்செம்பொற்புற்றிலினிதமாநத
வில்வெற்புடையாரகழல்வணங்கிவிதிவிடங்கப்பெருமானை
மல்லறபவனிசேவித்துவாழ்ந்துநாளுமனமகிழ்ந்து
சொல்வித்தகாதாமிருவர்களுந்தொடாந்தகாதலுடனசிறந்தாரா.

(இ-ள்.) சொல்வித்தகாரிருவாகளும் = சீரத்திப்பெற்ற ஞானசொருபிகளாகிய
இருவாகளும், செலவகதிருவாருர்மேவும் = செலவகிக்க திருவாருரினான, செம்
பொற்புற்றிலினிதமாநத வில் வெற்புடையார கழல்வணங்கி = செம்பொற்புற்றை
இடமாகக்கொண்டு மேருமலையைவிலாசவுடையராய் இனிது வசிந்தருளும் திரு
மூலத்தானப்பெருமானறிருவடிகளைவணங்கி, விதிவிடங்கப்பெருமானைமல்லறபவனி
நாளுஞ்சேவித்து = தியாகேசப்பெருமானது வளப்பம்பொருந்திய திருவுலாவையும்
தினமும்பணிந்து, மனமகிழ்ந்துவாழ்ந்து = களித்துவாழ்வுறறு, தொடாந்தகாதலு
டனசிறந்தாரா = இடைவிடாககாதலோடும் வீற்றிருந்தாரா.—எ-று.

பெருமானை - வேற்றுமைமயக்கம்.

(எஆ)

இவ்வாரொழுநாளிள்கணிலங்குமணிப்பூண்வன்றொண்டர்
மைவவாழ்களத்தமறையவனாமருவுமிடங்கள்பலவணங்கிச்
செய்வாரகன்னித்தமிழ்நாட்டுத்திருமாமதுரைமுதலான
மொய்வார்சடையாரமுதலாகளிறைஞ்சமுறைமையானினைந்தாரா.

(இ-ள்.) இவ்வாரொழுநாளின்கண = இங்கணம் வசிக்கும்நாளில், இச
ங்குமணிப்பூண்வன்றொண்டர் = பொல்வற்ற இரத்திபுரணங்களைப்புனைந்த நம்

பியாருரா, மைவாழ்களத்தமறையவனாமருவும் = விடந்தநகியசண்டததையுடைய வேதநாயகாவீற்றிருக்கும், இடநகளபலவணங்கி=தலங்கள் பலவற்றைப் பணிந்து கொண்டு, செய்வாக்கன்னித்தமிழ்நாட்டு = வயலமிகப்பெற்ற தமிழ்நாடாகிய பாண்டிநாட்டிலே, மொய்வாசடையா=செறிநதநீண்டசடையையுடைய சிவபெருமானாகுரிய, திருமாமதுரைமுதலானமூதூரகள = சிறந்த திருமதுரைமுதலாகிய பூவதலங்களை, முறைமையாலிதைஞ்சநினைந்தார = முறைப்படிவணங்குதற்குச் சிறந்தித்தார.—எ-று. (அக)

சேராபிரானுமாருராதமலம்பபிரியாசசிதப்பாலு
மாவமபெருகதமககன் றுமதுளாராலவாயமாநத
வீரரளித்ததிருமுகத்தாலவிருமபுமன்பின்வணங்குதற்குச்
சாரவெழுநதகுறிப்பாலுநதாமுமுடனேசெலத்துணிந்தார.

(இ-ள்.) சேராபிரானும் = கழறிநதநிவாரநாபனும், ஆருராதம்மைப்பிரியாச்சிறப்பாலும் = நமபியாருரை விடபெபிரியாககாதலாலும், தமககாவம்பெருக = தமககு அன்புமிகும்படி, மதுளாயாலவாயமாநதவீரரன் றளித்ததிருமுகத்தால = மதுரைத்திருவாலவாயினகணமாநத பெருமானளித்த திருமுகங்காரணமாக, விருமபுமன்பின்வணங்குதற்கு = விருமபததக்க அன்பினால் அப்பெருமானை வணங்குதற்கு, சாரவெழுநதகுறிப்பாலும் = (அததலத்தை) அடையவேண்டுமென உண்டாகிய கருத்தினாலும், தாமுமுடனேசெலத்துணிந்தார = தாமும் உடனேபுறப்படுத்தி துணிந்தார —எ-று

சிறப்பாலும் குறிப்பாலும் செலத்துணிந்தாரென இயையும். திருமுகத்தாலவணங்குதற்கெழுநதகுறிப்பென முடிக்க (அஉ)

இருவர்திருவுள்ளமுமிசைநதபொழுதிலெழுநதுதிருவாரு
ரொருவர்திருத்தாள்புககிறைஞ்சியுடனபாட்டருளாறபோநதருளி
மருவுமுரிமைப்பெருஞ்சுற்றமவரம்பில்பணிகள்வாகனங்கள
பொருவில்பண்டாரங்கொண்டுபோதுவாக்களுடனபோத.

(இ-ள்.) இருவாதிருவுள்ளமுமிசைநதபொழுதிலெழுநது = இரண்டுநாயனமார்களுடையதிருவுள்ளமும் ஒற்றுமைப்பட்டவேளையில் எழுநது, திருவாருரொருவர்திருத்தாள்புககிறைஞ்சி = திருவாருரிலெழுநதருளியிருக்கும் ஒப்பற்றகடவுளின திருவடிகளைச்சேராதவணங்கி, உடனபாட்டருளாறபோநதருளி = அப்பெருமானுடைய திருவருளனுமதியும் பெற்றுப் புறமவநது, உரிமைமருவும்பெருஞ்சுற்றம் = உரிமையமைநத பெரியசுற்றத்தார்களும், வரம்பில்பணிகள்வாகனங்களபொருவில்பண்டாரம் = அளவில்லாத ஆபரணங்களும் வாகனங்களும் நிகரில்லாததீரவியங்களுமாகிய இவற்றை, கொண்டுபோதுவாக்களுடனபோத = தாங்கிவருபவர்களும் உடனேவர.—எ-று. (அங)

சேவித்தணையும்பரிசனங்கள் சூழத்திருவாருரிறைஞ்சிக்
காவிற்பயிலும்புறமபணையககடநதுபோநதுகிழ்வேளுநா
மேவிப்பரமாகழல்வணங்கிப்போநதுவேணக்கழிக்கானற்
பூவிற்பகழும்பொழினைகபுஞ்சுத்துகாரோணமபணிந்தார்.

(இ-ள்.) சேவித்தணையும்பரிசனங்கள் சூழ = தம்மைவழிபட்டுவரும் பரிசனங்கள் சூழ்ந்துவர, திருவாருரிறைஞ்சி = திருவாருவைவணங்கிக்கொண்டு; காவிற்ப

பயிலும்புறம்பீணையககடநதுபோந்து = சோலையோடுபொருந்திய நகர்புறத்தை
 நீங்கிச்சென்று, கீழ்வேளூராமேவிப்பரமாகழலவணங்கிப்போந்து = கீழ்வேளூரான்
 னுந்தலத்தையடைந்து சிவபெருமானறிருவடிகளைவணங்கிச்சென்று; வேலைக்கழிக்கா
 னறபூவிறிகழும்பொழில் = கடலோடுகழிகளும்வாயநத நெய்தனிலத்தோடு பூஞ்
 சோலைகளும்விளங்கும், நாகைபுகுநதுகாரோணமபணிநதா = திருநாகையென்னுந
 தலத்தையடைந்து காரோணமென்னும் ஆலயத்தில அமரும்பெருமானை பணிந்
 தார்.—எ-று (அச)

திருக்காரோணசசிவகொழுநதைச்சென்றுபணிநதுசிறுதையினை
 யுருக்கார்வசநெதமிழமலைசாததிசசிலநாளுநைநதுபோய்ப்
 பெருக்காறுலவுசடைமுடியாரிடங்களபிறவுமபணிந்தேத்தி
 யருட்காரணர்தந்நிருமறைககாடணைநதாசேரராளுரை.

(இ-ள.) திருக்காரோணசசிவகொழுநதைச்சென்றுபணிநது = திருக்காரோ
 ணத்திலேவீற்றிருக்கும் சிவகொழுநதாகியபெருமானைச் சேர்நதுவணங்கி, சிறுதையி
 னையுருக்காறுவசநெதமிழமலையைப் பெருமானுககணினது, சிலநாளுநைநதுபோய் = அந
 தே சிலநாளவசத்தகன்று, பெருக்காறுலவுசடைமுடியாரிடங்களபிறவுமபணிந்தே
 ததி = பெருக்கியகங்கைகுடிக்கொண்ட சடைமுடியையுடைய பெருமானமரும் பிற
 தலங்களையும்வணங்கித்ததித்தது, அருட்காரணர்தந்நிருமறைககாடு = அருளவினை
 தற்கு மூலப்பொருளாகிய அமலாவீற்றிருக்கும் திருமறைககாட்டை, சேரராளுரை
 நதா = சேரமானபெருமானையானும் நம்பியாளுநரும் சேர்நதார்.—எ-று. (அரு)

முந்நீவலவகொண்மறைககாட்டுமுதல்வாகோயிலசென்றிறைஞ்சி
 செந்நீவாயமைத்திருநாவுக்கரசுமபுகவிச்சிவககன்று
 மந்நீநிறக்கவடைககவென்பபாடுந்நிருவாயிலையணைந்து
 நன்னீர்பொழியும்விழியினராயநாயனமாநாநினைந்திறைஞ்சி.

(இ-ள.) முந்நீவலவகொண்மறைககாட்டுமுதல்வாகோயிலசென்றிறைஞ்சு =
 கடலுண்டுகூழ்ந்த திருமறைககாட்டிலெழுந்தருளியகடவுளது ஆலயத்தையடைந்து
 வணங்கி, செந்நீவாயமைத்திருநாவுக்கரசும = செவ்வியநிலைமை உண்மையாகவா
 ய்ந்த திருநாவுக்கரசுநாயனரும், புகவிச்சிவககன்று = சீகாழியிலவதரித்த சிவ
 குமாரராகிய திருநாணசம்பந்தப்பெருமானும், நிறக்கவடைககவென்பபாடும் = அபி
 முகவாயில நிறக்கவும் அடைக்கவும் அருளபால்ககவேண்டுமென்று அமலைப்பா
 டிய, அந்நேரதிருவாயிலையணைந்து = அதத்தையதிருவாயிலையடைந்து, நன்னீர்பொ
 ழியும்விழியினராய் = நல்லநீரைச்சொரியும் கண்களையுடையராய், நாயனமாநா
 நினைந்திறைஞ்சி = அவ்விரனநெய்யனமாகளையும் சிறுத்ததுவணங்கி.—எ-று

முந்நீர் - ஆககல காததல அழித்தவென்னும் முததொழிறறணமையுடைய
 கடல், செந்நீரமையாவது கந்தையும்மிகையெனக்கொள்ளுங்கருத்தொடு ஒழுகமும்
 வழுவாப் பெருநதுறவுடைமைகண்ணீர் அனபுமயமாகலின் நன்னீரென்றார்.(அக)

நிறைநகமறைகளர்ச்சித்தநீமறைக்காட்டருமணியை
 யிறைஞ்சிவிழ்நதுபணிந்தெழுநதுபோற்றியாழைப்பழித்தென்னு
 மறைநதபதிகத்தமிழ்மலைநமபிசாத்வருட்சேரர்
 சிறந்தவந்தாதியிற்சிறப்பித்தனவேயோதித்தினைத்தெழுந்தார்.

(இ-ள்.) நிறைந்தமறைகள்ச்சித்தம் = எப்பொருளுமநிறைவுற்ற வேதங்களையுசித்த, நீமேறைககாட்டருமணியை = மிக்கவேதாரணியத்திலவீற்றிருக்கும் அருமணிபோலும்பெருமானே, இறைஞ்சிவீழ்நதுபணிந்தெழுந்தபொற்றி = அஞ்சலிததுப ஸூரியிலேவீழ்நதுவணங்கி எழுந்ததுதித்தது, யாழைப்பழித்தென்னும்அறைந்தபதிகத்தமிழ்மாலையையிசாதத = 'யாழைப்பழித்தது' எனனும் சீர்தகிபெற்ற திருப்பதிகத்தமிழ்மாலையை நமபியாருநாதரிகக, அருட்டேசரா = திருவருளபெற்றசேரகுலாதிபா, சிறந்தவநதாதியில் = தாம் அருளிய சிறந்த பொன்வண்ணத்தநதாதியில், சிறப்பித்தனவே = சிறப்பித்தனவறறையே, ஒத்தகிளைத்தெழுந்தாரா = எடுத்ததுத்ததித்த நமஸ்கரித்தெழுந்தாரா.—எ-று

அன்பாசிந்தனையெநிரப்பலின் சீர்தாமணிபோலவவெனபார "அருமணி" என்றார். பொன்வண்ணத்தந்தாதியிற சிறப்பித்தவாவன. "தயருந தொழுமுழுஞ்சோருந துகிலுந கலையஞ்செல்லப - பெயரும பிதறு நகுமவெய துயாக்கும பெரும்பினிகூந - தயரு மமாவிககு மூரி நிமிககுமந தோவிநகனே - மயரு மறைக்காட டிறைக்காட்டகப்பட்ட வாணுதலே" எனவும், 'கொட்டுஞ் சிலபல சூழநின் றார்க்குங்குப் புறறெழுந்த - ஈட்ட மறியுந கிரீடிக்கும் பாடு நகுமவெருட்டிம - வட்டம வருமருஞ் சாரணை செல்லு மலாதயநகும் - புட்டந கிருமபொழில் சூழ்மறைக்காட்டரன சூதங்கனே.' எனவும் உள்ளனவாம் (அள்)

திருமறைக்காடு - பண் - காந்தாரம்.

திருச்சிறம்பலம்.

யாழைப்பழித்தன்னமொழிமங்கையொருபங்கன
பேழைசசடைமுடிமேநிறைவவதநாணிமபேணிந
றாழைப்பொழிநூடேசெனறுபூழைத்தலைதுழைநது
வாழைக்கனிசூழைக்குரங்குண்ணுமமறைக்காட்டே.

பாருந்பலபுடைசூழ்வளவயனுவலாவேந்தன
வாருவனமுலையாருமைபங்கன மறைக்காட்டை
யாருநதமிழ்மாலையகளபாடுமமடித்ததொண்டர்
நீருந்தருநிலவேயொடிகழாகுவாதாமே.

திருச்சிறம்பலம்.

எழுந்தபணிநதுபுறத்தெய்தியிருவாபெருந்தொண்டருஞ்சிலநாட
செழுந்தண்பழைப்பதியதனுளமாநதுதென்பாற்றிரைக்கடனஞ்
சமுநதுமிடற்றாரகத்தியானபள்ளியிறைஞ்சியவிரமதியக்
கொழுந்தவளர்செஞ்சடைக்குழகாகோடிக்கோயிலகுறுகினா.

(இ-ள்.) பெருந்தொண்டரிருவரும் = சிறந்ததொண்டர்களாகிய திருநாயனமாரகனும், பணிந்தெழுந்தபுறத்தெய்தி = நமஸ்கரித்தெழுந்தபுறத்தையடைந்தது; செழுந்தண்பழைப்பதியதனுட்கிலநாளமர்ந்து = செழித்த குளிரந்த வயலசூழ்ந்த அத்தலத்திலே சிலநாளவகிரந்துபின்பு, தென்பால் = அதற்குத்தென்பக்கத்திலுள்ள; திரைக்கடனஞ்சமுந்தமிடற்றார் = கடலிறேறூன்றியவிடருதோய்ந்துள்ள கண்டத் தையுடையகடவுளமரும்; அகத்தியானபள்ளியிறைஞ்சி = திருஅகத்தியானபள்ளி

யைத்தொழுது, அவிராமதியக்கொழுவளாசெஞ்சடை = பிரகாசிக்கின்ற இளஞ்சுநிறன் நங்கிய செஞ்சடைமுடியையுடைய, குழகாகோடிக்கோயில்குறுகினா = குழகாவீற்றிருக்கும் கோடிக்கோயிலையடைந்தாரா. — எ-று. (அஅ)

கோடிக்குழகர்கோயிலயறகுடிகளொன்றும்புறத்தெங்கு
நாடிக்காணாதுளபுக்குநம்பாபாதந்தொழுதுளளம்
வாடிக்கடிதாயக்கடறகாற்றெனறெடுததுமலாககண்ணீவாரப்
பாடிக்காடுகாளபுணாநதபரிசுமபதிகத்திடைவைத்தாரா.

(இ-ள்.) கோடிக்குழகர்கோயிலயற்புறத்தெங்குநாடி = கோடிக்குழகாவீற்றிருக்கும் ஆலயத்தின் அயலிடமெங்கும்பாத்தது, குடிகளொன்றும்காணாதுள்புக்கு = ஒருகுடியுங்காணமையால் உள்ளேபுகுந்து, நம்பாபாதந்தொழுது = சிவபெருமான் நிருவடிக்களைவணங்கி, உள்ளமவாடி = திருவுள்ளத்திலேவாட்டமுற்று, கடிதாய்க்கடறகாற்றெனறெடுத்து = “கடிதாயக்கடறகாற்று” என்றுதொடங்கி, மலாக்கண்ணீவாரப்பாடி = அலாபோலுவகண்களிலே நீர்பொழியப்பாடி, காடுகாளபுணாநதபரிசுமபதிகத்திடைவைத்தாரா = அங்கே காடுகாளென்னுநதேவதை குடிகொண்டிருக்கருநனமையையும் பதிகத்திலேவைத்தருளினார். — எ-று.

இறைஞ்சுவாரின்மைநோக்கிப் பெருந்தயநுநதனொன்பாரா, “குடிகளொன்றுங்காணாதுவாடினார்” எனரா (அக)

திருக்கோடிக்குழகர் - பண் - கொல்லி.

திருச்சிறமபலம்.

கடிதாயக்கடறகாற்றுவந்தெற்றக்காமைற
குடிதானயலேயிருநதாறகுற்றமாமோ
கொடியேனகண்களகண்டனகோடிக்குழகீ
ரடிகேளுமககாராதுணையாகவீருநதீரே.
பாநாமவிசுழ்மறைக்காதனறென்பா
லேராபொழில்சுழதருகோடிகுழகை
யாநரனுரைத்தனபத்திலவவலலாரா
சீராசிவலோகத்திருப்பவாதாமே

திருச்சிறமபலம்.

சுவாமிபெயா - அமுதக்கடநாதா, தேவியா - மையாத்தடங்கனையகியமமை.

திருப்பதிகம் - க.

அங்குவைகிப்பணிரதருளாற்போவாரகனசோண்டாரனார்
தங்குமிடங்களவணங்கிப்போய்ப்பாண்டிநாடுதனைச்சாரநது
திங்கணமுடியார்திருப்புத்தூரிறைஞ்சிப்போநதுசேண்விளங்கு
மங்குமவழமணிமாடமதுரைமுதூர்வந்தனைநதார்.

(இ-ள்.) அங்குவைகிப்பணிரதருளாற்போவார = அததலத்திலேவசித்த அண்ணலைப்பணிந்து திருவருள்பெற்றுச்செலவாராகிய நம்பியாரூரர், அகன்சோண்டாரனார்தங்கும் = விசாலத்தசோழநாட்டிலே பெருமான்வீற்றிருக்கும்; இடங்கள்வணங்கிப்போய = பலதலங்களையும் பணிரதஞ்சென்று; பாண்டிநாடுதனைச்சார்ந்து = பாண்டிநாட்டையடைந்து, திங்கணமுடியார்திருப்புத்தூரிற்றஞ்சிப்போந்து = சந்

திரண்ச்சூடிய சடைமுடியுடைய சிவபெருமானுக்குரிய திருப்புத்தூவைணங்கிப் போய, சேன்வீளங்குமங்குறவமும் = தூரத்திலுள்ளமேகங்களும் படியப்பெற்ற, மணிமாடமதுராமுதூராவநடைநதாரா = மணிமாடங்கோயுடைய பழமையாகிய மதுரையென்னுந்திருப்பதியைச் சமீபித்தாரா.—எ-று. (க0)

வேறு.

சேரமான்ரோமுருமச்சேரனருமபணிப்பு
 னாரமார்பமைதுரையாலவாயினில்வணங்க
 வாரமாவநதணையவழுதியார்மனக்காதல்
 கூரமாநகர் கோடித்தெதிராகொணடுகொடுபுக்காரா.

(இ-ள்.) சேரமான்ரோமுருமச்சேரனரும = சேரமான்ரோமுரும அச்சேரமான்பெருமானையனரும, மதுரையாலவாயினில் = மதுரையிலுள்ள திருவாலவாயின்கணணை, பணிப்பூணாரமார்பரைவணங்கவாரமாவநதணைய = அரவாபரணத்தை யணிந்த மாபையுடைய அமலவைணங்குதற்கு அன்போடுவநதுசேர, வழுதியார் மனக்காதலகூரமாநகர்கோடித்தது = பாணடிமன்னவா மனத்தில அன்புபெருகத்தமதுபெருமைபெற்றநகரை அலங்கரித்தது, எதிராகொணடுகொடுபுக்காரா = எதிராகொணடு அழைத்துச்சென்றாரா.—எ-று.

கோடித்தல் - அலங்கரித்தல்.

(க1)

தென்னவர்கோனமகளாராத்திருவேட்டுமுன்னரே
 தொன்மதுரைநகரினகணினிதிருநதசோழனா
 ரானவாகளுடனகூடவணையவவருங்கூடி
 மன்னுதிருவாலவாயமணிககோயில்வநதணைந்தாரா.

(இ-ள்) தென்னவர்கோன்மகளாராத்திருவேட்டு = பாணடிமன்னவாரின்புத்திரியாராத திருமணமுடித்தது, தொன்மதுரைநகரினகணினிதுமுன்னரேயிருநத சோழனார் = பழமையாகியமதுரைப்பதியிலே இனிதாக முன்னரேயிருநத சோழமன்னவரும், அன்னவாகளுடனகூடவணைய = அவர்களுடெவநதுசேர, அவருங்கூடிவநது = நால்வரும் ஒருகூடுசேரநதுவநது, மன்னுதிருவாலவாயமணிககோயிலணைந்தாரா = நிலைபெற்ற திருவாலவாயெனமும் மணிகளானமைத்த ஆலயத்தை அடைந்தார்.—எ-று. (க2)

திருவாலவாயமர்நதசெஞ்சடையாகோயில்வலம
 வருவாரமுனவீழநதிறைறஞ்சிவன்றெண்டர்வழித்தொண்டு
 தருவாரைப்போற்றிசைத்துத்தாழ்நதெழுநதுவாழநததமிழ்ப
 பெருவாய்மைமலர்புணைநதுபெருமகிழ்ச்சிபிறங்கினாரா.

(இ-ள்.) வன்றெண்டா = நம்பியாரூரா, திருவாலவாயமர்நதசெஞ்சடையார் = திருவாலவாயின்கணணைவீற்றிருக்கும் சிவந்தசடைமுடியையுடைய சிவபெருமானது; கோயிலவலமவருவார்முனவீழ்ந்திறைறஞ்சி = ஆலயத்தைவலம்வருவாராய்ச்சநிதிமுன் விருமபியஞ்சலித்து, வழித்தொண்டெருவாரைப்போற்றிசைத்துத்தாழ்நதெழுநது = பரம்பரையாகிய அடிமையைத்தந்த பரமனாத்துதித்துப் பணிந்தெழுந்தது; வாழ்ந்ததமிழ்ப்பெருவாய்மைமலர்புணைந்து = மங்கலம்பெற்ற மிக்கதமிழ்ப்பாமாலைநித்தது பெருமகிழ்ச்சிபிறங்கினார் = பெரிதும் மகிழ்ச்சியுற்றுவிளங்கினார்.—எ-று.

வீழ்தல் - விருமபல். வாயமைமலா - சொன்மலர். அது ஆகுபெயராய்
பாமாலையுணர்த்திற்று. (கூஉ)

படியேறுபுகழ்ச்சேரர்பெருமானுமபார்மிசைவீழ்நது
தடியேனைப்பொருளாகவளித்ததிருமுகக்கருணை
முடிவேதெனறுணாநதிலேனெனமொழிகடடுமாறக்
கடியேறுகொன்றையா முனபரவிக்களிகூர்ந்தாரா.

(இ-ள்.) படியேறுபுகழ்ச்சேரர்பெருமானுமபார்மிசைவீழ்நது = தேசமுற்று
மபரமபிய சீர்த்ததியையுடைய சேரமானபெருமாயைநரும் பூமியிலேநமஸ்கரித்தது,
அடியேனைப்பொருளாகவளித்தது = அடியேனை ஒருபொருளாகப்பாராட்டிப்பாலித்த;
திருமுகக்கருணைமுடிவேதெனறறிநதிலேனென = திருமுகமெனணூர் திருவருளுககு
முடிவு இன்னதெனறுணாநதிலேனென்று, மொழிகடடுமாற = வாராததைகள் தடு
மாறமடைய, கடியேறுகொன்றையாமுனபரவிக்களிகூர்ந்தாரா = மணங்குடிக்கொ
ண்ட கொன்றைமாலிகையணிந்த பெருமானமுனனா ததுதித்துப் பேருவகையுறரா.

திருமுகமளித்தகருணைககு அளவினமையின “முடிவேதெனறுணாநதிலேன்”
என்றொருனக. (கூசு)

செம்பியனாருடன்செழியாதாமபணிநதுசேருட
னமபியமுனபுறத்தணையரண்ணியபேருவகையா
லுமபாபிரானகோயிலினினறுடனகொடுபோயிருவாக்கும
பைமபொன்மணிமாளிகையிறகுறைவறுததார்பஞ்சவனார்.

(இ-ள்) பஞ்சவனாசெழியாசெம்பியனாருடன் தாம்பணிநது = பஞ்சவன
ொன்னும் பாண்டிவேந்தா சோழவேந்தரோடு தாமும் (பெருமானைப்) பணிநது
கொண்டு, சேருடனமபியமுனபுறத்தணைய = சேரமானபெருமாயைநரோடு
நமபியானாரும் முன்னாபுறத்தேவர, நண்ணியபேருவகையால் = நிலைபெற்ற
மிகுகளிப்பால், உமபாபிரானகோயிலினினறுடனகொடுபோய = தேவாதிபரது
திருக்கோயிலிலிருந்து உடனழைத்துசென்று, இருவாக்கும = இருநாயனமாக
ளுக்கும், பைமபொன்மணிமாளிகையிறகுறைவறுததாரா = பசும்பொன்னுலும மணி
களாலும் அமைத்த அரண்மனையிலே பெரிதும் உபசரித்தாரா.—எ-று.

தாமென்புழி உமமைதொக்கது குறைவறுத்தல-குறைவிலையாககூட.(கூடு)

உளமகிழ்க்கும்பிட்டங்குறைபுரா ளுந்தியருடன்
கிளரொளிப்பூணவன்றொண்டர்தாமிருநதவிடங்கெழுமி
வளவனாமீனவனார்வளம்பெருகமறறவரோ
டளவளாவிவிறுப்பானமர்நதுகலந்தினிதிருந்தார்.

(இ-ள்.) கிளரொளிப்பூணவன்றொண்டா = ஒளிதிகழ்ப்பெற்ற ஆபரணங்க
ளைத்தரித்த வன்றொண்டப்பெருமான, உதியருடன் = கழறிற்றறிவார்பாயைநரோ
டு, உளமகிழ்க்கும்பிட்டி = திருவுளங்களிக்கச சிவபெருமானைவணங்கிக்கொண்டு,
அங்குறையுறா = அங்கேவசிக்கூறாளில், வளவனாமீனவனா = சோழவேந்தரும்
பாண்டிவேந்தரும், தாமிருநதவிடங்கெழுமி = அவர்களிருந்த இடத்தையடைந்து;
வளம்பெருக = பலவகைச்சிறப்பும் தமக்குவிராத்தியாகுமபடி, அவரோடளவளாவிய
விறுப்பால் = அவர்களோடு கலப்புற்றவிறுப்பத்தால், அமரந்தகலந்தினிதிருந்தாரா =
அமைந்து ஒன்றுமைப்பட்டு இனிமையுடனிருந்தார்.—எ-று. மற்று-அசை. (கூசு)

அநநாளின்மதுரைகர்மருங்கராரமீபதிகள்
 பொன்னாரமணிமாபிற்முடிவலர்மூவருமபோதச்
 செநநாவின்முனைப்பாடித்திருநாடர்சென்றிறைஞ்சிச்
 சொன்மலைகளுஞ்சாத்தித்தொழத்திருப்புவணத்தணைநதார்.

(இ-ள்.) அநநாளில்செநநாவின்முனைப்பாடித்திருநாடா = அககாலத்திலே செவ்வியவாக்கையுடைய நம்பியாரூரா; மதுரைகாமருங்கராரமீபதிகளசென்று = மதுரையினருகிலே பெருமானஹ்றிருகருநதலங்களைச்சேரநது, இறைஞ்சிச்சொன் மலைகளுஞ்சாத்தித்தொழ = துதித்துத் திருப்பதிகப் பாமலைதரித்துவணங்குத்தற்கு, பொன்னாரமணிமாபிற்முடிவலர்மூவருமபோத = பொன்னாரமணிநத மாபிணையுடைய மூவேநதரும் புறஞ்சூழ்நதுவர, திருப்புவணத்தணைநதார = திருப்புவணத்தைச்சேரந்தார —எ-று (கௌ)

நீடுதிருப்புவணத்துக்கணிததாகநேர்செல்ல
 மாடுவருந்திருத்தொண்டாமனனியவப்பதிகாட்டத
 தேடுமறைக்கரியாலாததிருவுடையாரொன்றெடுத்துப்பாடிசையிற்புவணமீதோவென்றுபகாரதணைநதார.

(இ-ள்.) நீடுதிருப்புவணத்துக்கணிததாகநேர்செல்ல = சிறந்ததிருப்புவணத்துக்கருச்சமீபமாக நேரோசெல்லுதலும், மாடுவருந்திருத்தொண்டாமனனியவப்பதிகாட்ட = அருகேழுநதுவரும் அடியவர்கள் நிலைபெற்ற அததலத்தைச் சுட்டிக்காட்ட, தேடுமறைக்கரியானா = தேடுகின்றவேதங்கடரும் அரியபெருமானைக்குறித்து, திருவுடையாரொன்றெடுத்துப்பாடிசையில் = “திருவுடையார” என்றுதொடங்கி அருளிச்செய்த அப்பதிகத்திலே, புவணமீதோவென்றுபகாரதணைநதார = திருப்புவணமென்னுநதலம் இதுதாலேவெணக்கூறிக்கொண்டு சேரநதார —எ-று.

திருப்புவணம் - பண் - இந்தளம்.

திருச்சிறம்பவம்

திருவுடையார்திருமாலயனாலு
 முருவுடையருமையானையொபாகம
 பரிவுடையாரடைவாரவினைதீர்க்கும்
 புரிவுடையாருறைபுவணமீதோ.
 சீரினமிகப்பொலியுந்திருப்புவண
 மாரவிருப்பிடமாவுறைவானை
 பூரனுலாததசொனமலைகள்பத்திவை
 பாரிலுபைப்பவாபாவமறுப்போ.

திருச்சிறம்பவம்.

சுவாமிபெயா - புவணநாதர், தேவியா - மினனம்மை. திருப்பதிகம். ச.

சென்றுதிருப்புவணத்துத்தேவர்பிரான்மகிழ்கோயின்
 முன்றில்வலங்கொண்டிறைவர்முனவீழ்நதுபணிநதெழுநது
 நின்றபரவிப்பாடிநேர்நீங்கியுடன்பணிநத
 வென்றிமுடிவேநதருடன்போநதங்கண்மேவினா.

(இ-ள.) சென்றுதிருப்புவணத்தது = திருப்புவணத்திலேசேர்ந்து; தேவர் பிரான்மகிழ்கோயின்முனறிலவலங்கொண்டு = சிவபெருமான்விரும்பியருளும் திருக்கோயிலைச் சூழப் பிரதக்ஷணஞ்செய்தது; இறைவாமுன்வீழ்நதுபணிந்தெழுந்து = முதல்வர்சநிதிமுணனர் நமஸ்கரித்தெழுந்து, நினறுபரவிப்பாடிநோநீங்கி = நின்று துதித்துப்பதிக்கத்தைமுடித்தது எதிர்விடைகொண்டு, உடன்பணிந்த = தம்மோடு உடனின்றி அப்பெருமானைவணங்கிய, வெனறிமுடிவேந்தருடன்போந்து = வெற்றிபெற்றமுடியையுடைய மூவேந்தரோடும வெளியேவந்து; அங்கண்மேவினர் = அத்தலத்தில்வீற்றிநுநதா.—எ-று.

இல்முன் முனறிலென்றது இலக்கணப்போலி

(கக)

அப்பதியிலமாநிறைஞ்சிசிலநாளிலாரூர்
முப்பெருவேந்தர்களோடுமுதன்மதுரைநகரெய்தி
மெய்ப்பரிவிற்றிருவாலவாயுடையார்வினாமலர்த்தா
ளெப்பொழுதுமபணிந்தேத்தியின்முறநங்கமர்கினரூர்.

(இ-ள) ஆரூரப்பதியிலமாநிறைஞ்சிசிலநாளில் = நம்பியாரூர் அமலரைப்பணிந்துகொண்டு ஆங்குவசிக்க சிலகிணத்தில, முப்பெருவேந்தர்களோடுமுதன்மதுரைநகரெய்தி = பெருமைபெற்றமூவரசர்களோடும் தலைமைவாய்ந்த மதுரையைச்சாரநது, திருவாலவாயுடையார் = திருவாலவாயினகணமரும் சோமசுந்தரககடவுளின், வினாமலர்த்தாள் = மணமிக்கதாமமலாபோலுநதிருவடிகளை, எப்பொழுதுமெய்ப்பரிவிற்றபணிந்தேத்தியின்முறநங்கமர்கினரூர் = அதுதினமும் உண்மையாகிய அன்பினால் வணங்கித்துதித்தககளித்தது அங்கேவசிக்கதா.—எ-று.(க00)

செஞ்சடையார்திருவாப்பனூர்திருவேடகமுதலா
நஞ்சணியுங்கண்டரவாதாநயநதபதிரண்ணி
யெஞ்சலிலாக்காதவினாவினிதிறைஞ்சிமீண்டணைந்து
மஞ்சணையுமதினமதுரைமாநகரின்மகிழ்நதிருநதா.

(இ-ள்.) செஞ்சடையாநஞ்சணியுங்கண்டரவாதாநயநத = சிவந்தசடையினரும் விடமணிநதகண்டத்தருமான சிவபிரானவிரும்பிய, திருவாப்பனூர்கிருவேடகமுதலாம்பதிரண்ணி = திருஆப்பனூர்திருவேடகமுதலாகிய திருத்தலங்கையடைநது, எஞ்சலிலாக்காதவினாவினிதிறைஞ்சிமீண்டணைநது = குன்றுதலிலலாத அன்பினாலே விருமபிவணங்கி மீட்டிமவநது, மஞ்சணையுமதினமதுரைமாநகரின்மகிழ்நதிருநதா = மேகங்கன்படியும் மதிலகையுடைய மதுராபுரியிலே விருப்பமிக்கவசிக்கதார்.—எ-று, தாம-அசை.

(க0க)

பரமர்திருப்பரங்குன்றிற்சென்றுபார்த்திப்போடு
புரமெரித்தார்கோயில்வலங்கொண்டுபுகுநதுள்ளிறைஞ்சிச்
சிரமலிமாலைச்சடையார்திருவடிக்கீழாட்செய்யு
மருமைநினைந்தஞ்சுதுமெனறாரூர்பாடுவார.

(இ-ள்.) ஆரூர்பரமர்திருப்பரங்குன்றிற்சென்றுபார்த்திப்போடுஞ்சென்று = நம்பியாரூர முத்தலவாகுகரியதிருப்பரங்குன்றத்திலே மூவரசரோடுமபோய்; புரமெரித்தார்கோயில்வலங்கொண்டுபுகுநதுநிறைஞ்சி = திரிபுரதகனராகிய அக்கடவுளின் திரு

உகூஅ சேரமான்பெருமானையுட்பராணம்

வாலயத்தைவலம்வந்து உள்ளேபுகுநதுவணங்கி, சிரமலிமலைச்சடையாதிருவடிக்கீழ் = மிக்கசிரமலையையணிந்த சடைமுடியையுடைய சிவபிரானதிருப்பாதங்களில்; ஆட்செய்யுமருமைநினைந்து = அடிமைசெய்யும் அருமையைச்சிந்தித்து, அஞ்சுதுமென்றுபாடுவார் = பயப்படுகின்றோமென்று பாடுவாராய் —எ-று.

கீழ் ஏழனுருபு.

(க0உ)

கோத்திட்டடையெனவெடுததுக்கோத்திறுப்பதிகவிசை
மூர்த்தியார்தமைவணங்கிமுக்கோக்களுடன்முனபே
யேத்தியவண்டமிழ்மாலையினனிசைபாடிப்பரவிசை
சாத்தினூர்சங்கராநாதங்குதிருப்பரங்குனறில்.

(இ-ள்.) சங்கரனூர்தங்குதிருப்பரங்குன்றில் = சங்கராவீற்றிருக்கும் திருப்பரங்குன்றிலே, கோத்திறுப்பதிகவிசைமூர்த்தியார்தமை = குற்றமற்றதிருப்பதிகத்தமைநத இசையையேதிருமேனியாகக்கொண்ட இறைவரை, முக்கோக்களுடன் வணங்கிமுன்பு = மூவரசாகளோடும் (தாமும)வணங்கி அவாமுன்பு, கோத்திட்டடையெனவெடுத்தேத்திய = ‘கோத்திட்டடை’ என்றுதொடங்கிபுகழ்ந்த, வண்டமிழின்னிசைபாடிப்பரவிச்சாத்தினூர் = வளப்பமபொருந்திய தமிழ்மாலையை இனிய இசையாற்பாடித்தது அவ்விறைவருக்குச்சூட்டினூர் —எ-று

(க0ங)

கோத்திட்டையும் கோவலும் - பண் - இந்தளம்.

திருச்சிறமபலம்.

கோத்திட்டடையுங்கோவலுங்கோயில்கொண்டருமைக்கொண்டுமூல்கின்றதோர்கொல்லைச்சிலலைச், சேர்த்திட்டுக்குத்தித்தெருவேதிரியுஞ்சிலபூதமுநீருந்திசைதிசையன, சோத்திட்டடுவிண்ணோர்பலருந்தொழநுமமரைக்கோவணத்தோடொருதோல்புடைசூழ்ந், தார்த்திட்டதுமபாமபுகைக்கொண்டதுமபாமபுகைகளுமக்காட்செயவஞ்சுதுமே.

அடிக்கேளுமக்காட்செயவஞ்சுதுமென்றமராபெருமானையாரூரனருசி, முடியாலுலகாண்டமூவேந்தாமுனனேமொழிந்தாறுமோரானகுமோரொன்றினையும், படியானிவைகற்றுவல்லவடியார்பரங்குன்றமேயபரமனடிக்கே, குடியாகிவாரோர்க்குமோரகோவுமாகிகுலவேந்தாராய்விணமுமுதாள்பவரே.

திருச்சிறமபலம்.

இறைவர்திருத்தொண்டுபுரியருமையினையிருநிலத்துமுறைபுரியுமுதல்வேந்தாமுனவர்களுக்கேட்டிறைஞ்சிமறைமுநநூன்மணிமாப்பினவன்றொண்டாதமைப்பணிந்தாரிறைதவத்தோரப்பாலுநிருத்தர்பதித்தொழுகினைந்தாரா.

(இ-ள்.) இருநிலத்துமுறைபுரியுமுதல்வேந்தாமுனவர்களும் = பெரிய இப்பூதியிலே செங்கோலைச்செலுத்தும் முதல்வேந்தாமுனவர்களும்; இறைவர்திருத்தொண்டிபுரியருமையினை = சிவபெருமானுக்குரிய திருத்தொண்டிசெய்யும் அருமையை; கேட்டிறைஞ்சி = கேட்டு அப்பெருமானைவணங்கி, மறைமுநநூன்மணிமாப்பின =

வேதவிதிப்படி உபவீதமணிகத மாபிணையுடைய, வனறொண்டாதமைப்பணிநதார் = நம்பியரூராரைநமஸ்கரித்தார; நிறைதவத்தேதார = நிறைநததவத்தையுடைய அந்நாயனாரும், அப்பாலுநிருத்தாபதிதொழினிணநதார = சிவபிரானுறையும் மறறைத்திருத்தலங்கலாயும் வணங்கச்சிந்தித்தார.—எ-று.

(க0ச)

அநநாட்டுத்திருப்பதிகளபிறவுமணைநதிநறஞ்சமலை
நனனாட்டுவேநதருடனமபிதாமெழுநதருள
மின்னாட்டுமபனமணிப்பூணவேநதரிருவருமீள்வார
தென்னாட்டுவேணடுவனசெய்தமைப்பாராதமைவிடுததார்.

(இ-ள்) நமபிநமலைநாட்டுவேநதருடன = வனறொண்டப்பெருமான் செவ்வியசேரமான்பெருமானையனாரோடு, அநநாட்டுப்பிறதிருப்பதிகளமணைந்திறைஞ்சுவெழுநதருள = அநநாட்டிலுள்ள பிறதலங்கலையுஞ்சேரநதுபணித்தற்குச் செனநருள; மீன்னாட்டுமபன்மணிப்பூணவேநதரிருவருமீள்வார = ஒளியைப்பரப்பும் இரத்தினுபரணங்கலையணிநத ஸீனயிரண்டரசருமீள்வாராய, தென்னாட்டுவேணடுவனசெய்தமைப்பாராதமைவிடுததார = தென்னாட்டிலே வேணடுவகாரியங்கலைச் செய்துமுடிக்கத்தக்கவரைச் செலுத்தினா —எ-று தாம-அசை.

(க0ரு)

இருபெருவேநதருமியலபினமீண்டதற்பினெழுநதருளும்
பொருவருஞ்சீர்வனறொண்டர்புகழ்ச்சேரருடனபுனிதா
மருவியதானமபலவுமபணிநதுபோய்மலைசசாரற
குருமணிகள்வெயிலெறிககுங்குற்றாலஞ்சென்றடைநதார்.

(இ-ள்) இருபெருவேநதருமியலபினமீண்டதற்பின = பெருமைபெற்ற இரண்டினனவரும் இனிதுவணங்கிமீண்டபின்பு, புகழ்ச்சேரருடனெழுநதருளும் = புகழ்பெற்ற சேரகுலாதிபரோடும எழுநதருளிய, பொருவருஞ்சீர்வனறொண்டா = நிகரற்றகீர்த்தியையுடைய நப்பியாரூரார, புனிதாமருவியதானமபலவுமபணிந்துபோய = இறைவாவீற்றிருக்கும் தலங்கலபலவறையும் இறைஞ்சிசெனறு, மலைச்சாரறகுருமணிகள்வெயிலெறிககுங்குற்றாலஞ்சென்றடைநதார = மலைச்சாரவிலுள்ள நிறம்பெற்ற இரத்தினங்களை ஒளிப்பரப்பும் திருக்குற்றாலத்தைச்சேரநதார.—எ-று. ()

குறறாலத்திடையமர்ந்தகூததாரகுரைகழல்வணங்கிச
சொற்றாமமலாபுனைநதுகுறுமபலாததொழுதிப்பான
முற்றுவெண்மதிமுடியாரபதிபணிநதுமுவெயில்கள்
செற்றாமனனியசெவ்வத்திருநெல்வேலியையணைநதார்.

(இ-ள்) குறறாலத்திடையமர்ந்தகூததார = திருக்குற்றாலத்தில் இனிதவீற்றிருக்கும் கூததப்பிரானது, குரைகழல்வணங்கி = ஒலிக்கும் வீரக்கழலையணிநத உபயதிருவடிகளைப்பணிநது, சொற்றாமமலாபுனைநது = சொற்களாகியமலாகளாறொடுக்கப்பட்ட திருப்பதிகப்பாமாலையைச்சூட்டி, குறுமபலாத்தொழுதிப்பால = குறுமபலாவிலமரும் பெருமானையும்வணங்கிப்பின்பு, முற்றுவெண்மதிமுடியார் = இளஞ்சந்திரனையணிந்த முடியையுடையவரும், முவெயில்கள்செற்றாமன்னிய = திரிபுரத்தகனருமாகிய இறைவரமர்ந்த, பதிபணிநது = மறறைத்தலங்கலையும் வணங்கிக்கொண்டு; செவ்வத்திருநெல்வேலியையணைந்தார் = செல்வமிக்க திருநெல்வேலியைச் சேர்ந்தார.—எ-று.

குறும்பலா இடவாருபெயர். குறும்பலா என்பது அததலத்திலுள்ள பிறிதொருதலம். (௧௦௭)

நெல்வேலிநீற்றழகர்தமைப்பணிநதுபாடிநிகழ்
பல்வேறுபதிபிறவும்பணிநதனபால்வநதணைநதார
வில்வேடராய்வென்றிவிசயனெதிர்பன்றிப்பின்
செல்வேதமுதல்வரமாதிருவிராமேச்சரத்து.

(இ-ள்.) நெல்வேலிநீற்றழகர்தமை = திருநெல்வேலியில்அமரும் விபூதிப்பிரகாசமுடைய விமலலா, பணிநதுபாடி = வணங்கிப் பதிகமஅருளிச்செய்து, நிகழ்பல்வேறுபதிபிறவும்பணிநது = விளங்குகின்ற பலவேறுவகைப்பட்ட பிறதலங்களை யும்வணங்கிக்கொண்டு, வில்வேடராய = விலலையேந்திய வேடவடிவத்தையுடைய ராகி; விசயனெதிரா = வெற்றிபெற்ற அருசகனனுக்கெதிரே, பன்றிப்பின்செல = மூகாசரனெனனுமபன்றியைத்தூரத்திப்பின்சென்ற,வேதமுதல்வரமாதிருவிராமேச்சரத்துவந்தணைந்தார் = வேதகாரணராகிய விமலாவதிநதருளும் திருஇராமேச்சரத்தில் வந்துசேர்ந்தார்.—எ-று. (௧௦௮)

மன்னுமிராமேச்சரத்துமாமணியைமுன்வணங்கிப்
பன்னுதமிழ்த்தொடைசாத்திப்பயில்கின்றூர்பாமபணிந்த
சென்னியர்மாதோட்டத்துத்திருக்கேதீச்சரஞ்சாரநத
சொன்மலாமால்கள்சாததித்தூரத்தேதொழுதமாரநதார்.

(இ-ள்.) இராமேச்சரத்துமன்னுமாமணியைமுன்வணங்கி = திருஇராமேச்சரத்தில் வீற்றிருக்கும் சிந்தாமணிபோலும்பெருமானை எதிர்வணங்கி, பன்னுதமிழ்த்தொடைசாத்திப்பயில்கின்றூர = சீரத்திபெற்றதமிழ்ப்பாமால்களசாததி வசிப்பவராகிய அந்நாயனார்; பாம்பணிந்தசென்னியா = பாம்புகளையணிந்தசடையையுடைய பரமருறைநீர்; மாதோட்டத்துத்திருக்கேதீச்சரஞ்சாரநத = மாதோட்டநன்னகரிலுள்ள திருக்கேதீச்சரத்தைச்சூடிய, சொன்மலர்மால்கள் = சொற்களாகியமலர்களாற்றொடுத்த திருப்பதிகப்பாமாலையை, தூரத்தேதொழுதுசாத்தியமாரநதார் = அங்கிருந்தேவணங்கிச் சாததியருளி அமர்ந்திருந்தார் —எ-று.

பயில்கின்றூர சாரநதமால்கள்சாத்தி அமர்ந்தார் என இயையும் (௧௦௯)

திருக்கேதீச்சரம் - பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்.

நத்தார்படைஞானன் பசுவேறிநனைகவிழுவாய்
மத்தமமதபாணையுரிபோர்த்தமணவாளன்
பத்தாகியதொண்டா தொழுபாலாவியினகரைமேற
செத்தாரெலும்பணிவான்றிருக்கேதீச்சரத்தானே.

கறையார்கடல்குழந்தகழிமாதோட்டநன்னகருட்
சிறையார்பொழில்வண்டியாழ்செய்யுங்கேதீச்சரத்தானே
மறையார்புகழாரன்னடித்தொண்டன்னுரைசெய்த
குறையாத்தமிழ்ப்பத்துஞ்சொலக்கடாகொடுவீணையே.

திருச்சிற்றம்பலம்.

திருவிராமேச்சரத்துச்செழும்பவளசகடர்க்கொழுநதை
பரிவினாற்றொழுதகன்றுபரமர்ப்பிபிறபணிநது
பெருவிமானத்திமையோர்வணங்குபெருநதிருச்சுழியன்
மருவினாவன் ஓரூண்டாமலைவேநதருடனகூட.

(இ-ள்.) வன்றூண்டர்மலைவேநதருடனகூட = திருநர்வலுராததலைவர் ஓ
ரமான்பெருமாயுரோடும், திருவிராமேச்சரத்து = திருவிராமேச்சரத்திலுறை
யும், செழும்பவளச்சகடர்க்கொழுநதை = செழித்தபவளமபோலும் ஒளிபெற்ற சிவக்
கொழுநதை, பரிவினாற்றொழுதகன்று = அன்பால்வணங்கிகீங்கி, பரமர்ப்பிபிறபணி
ந்து = பெருமானாகருரிய பிறதவங்கனையும் வணங்கிக்கொண்டு, பெருவிமானத்தி
மையோவணங்கு = பெரியவிமானககளிலுலவும் தேவர்கள் இறைஞ்சும்; பெருந
திருச்சுழியன்மருவினா = பெருமைபெற்றதிருச்சுழியலை அடைநதார்.—எ-று. (௧௯௦)

திருச்சுழியலிடங்கொண்டசெம்பொனமலைச்சிலையாரைக்
கருச்சுழியின்வீழாமைக்காப்பாரைக்கடல்விடத்தி
னிருடசுழியுமிடறாரையிறைஞ்சியெதிர்தழ்மலாப
பருச்சுழியததுடனூரையுயிரெனும்பாமலாபுனைநதார்.

(இ-ள்.) திருச்சுழியலிடங்கொண்ட = திருச்சுழியலை உரியதலமாகக்கொ
ண்ட, செம்பொனமலைச்சிலையாரை = மேருமலையாகிய விலையுடையவரும்; கருச்
சுழியில்வீழாமைக்காப்பாரை = (அன்பரைப்)பிறவியென்னும் (பிரவாகச்) சுழியிலே
வீழாமறகாப்பவரும், கடலவிடத்தினிருட்சுழியுமிடறாரை = பாற்கடல்வலுதித்த
நஞ்சத்தின் இருளகவிந்துள்ள கண்டத்தருமாகியகடவுளை; இறைஞ்சியெதிரா = தொ
ழுது எதிரின்று, இதழிமலர்ப்பருச்சுழியததுடன் = கொணறமலரையணிந்த பரு
த்தசுழியத்துடனே, ஊரையுயிரெனும்பாமலாபுனைநதார் = “ஊரையுயிரா” எனனும்
பாமாலையைச்சாததினார்.—எ-று.

கருச்சுழி - சுழிந்தகருப்பையென்னும் ஒன்று, சுழியம-உச்சிக்கொண்டை.
இது சுழியமெனவும், குழியெனவும் பெயாபெறும். “ஊரையுயிரா” எனனும் இத்திரு
பபுகித்தகில ஏழாவது திருப்பாடலில் “குழகனறிருச்சுழியன்” எனவும், ஒன்பதா
வது திருப்பாடலில் “செண்டாடுதல்புரிநதான்” எனவும் குறிப்புபொருளாக இளம்
பருவம் சுட்டப்படுதலின் “பருச்சுழியததுடன்” எனாரா. இதுபறறியே இறைவ
ரும் இக்கோலத்தோடு தரிசனநதநதனித்தமை பிற்செய்யுளானுணாக. (௧௯௧)

திருச்சுழியல் - பண் - நட்ராகம்.

திருச்சிற்றமபலம.

ஊரையுயிராபுகலாயகவிடமாய்முகில்பொழியும்
வானாய்வருமதியாயவிதிவருவானிடம்பொழிவின
றேனாதரித்திசைவண்டினமிழற்றுநதிருச்சுழிய
னானவிதவினாவாதமைநவியார்நமனறமரே.

நீரூர்தருநிமலன்நிருமலையாக்கயலருகே
தேரூர்தருமரக்கன்சிரொளித்தான்நிருச்சுழியல்

பேருரெனவுறைவானடிபெயர்நாவலர்கோமா
 ஞானரன தமிழ்மாலைபத்தறிவார்துயரிலரே.

திருச்சிற்றம்பலம்.

அங்கணரைப்பணிந்துறையுமாநூரர்க்கவ்வூரிற
 கங்குலிடைக்கனவின் கட்காளை யாந்திருவடிவாற
 செங்கையினின்பொற்செண்டெருமுடியிற்சுழியமுட
 னெங்குமிலாத்திருவேடமெனபுருகமுன்காட்டி.

(இ-ள்.) அங்கணரைப்பணிந்துறையுமாநூரர்க்கு=அருட்கண்ணராகிய அண்ணலைவணங்கி அங்குஅமரும் நம்பியானூருக்கு, கங்குலிடைக்கனவின் கட்காளை யாந்திருவடிவால = இரவில் சொப்பனத்திலே காளைப்பருவமாகிய கோலத்தோடு, செங்கையினின்பொற்செண்டெருமுடியிற்சுழியமுடன்=செவ்வியதிருக்கரத்திலே பொற்செண்டெருமுடியிலணிந்தசுழியமும் உடையராய, எங்குமிலாத்திருவேடம் = எங்குநதரிசிக்கப்பெறாத இத்திருக்கோலத்தை, என்புருகமுன்காட்டி = எனும்பும உருகும்படி எங்கோகாட்டியருளி.—எ-று

எங்குமென்னும் உமமை முறறும்மை. எனும்புமென்னும் உயாவுசிறப்பும்மை
 விகாரததாற்றெக்கது. (ககஉ)

கானபபேர்யாமிருப்பதெனக்கழறிககங்கையெனும்
 வானபபேராறுலவுமாநூடியார்தாமகல
 ஞானபபேராளருணாநத்திசயித்தநாகமுட
 னேனபபேரெயிறணிந்தாரருளிருநதபரிசென்பார்.

(இ-ள்.) கங்கையெனும்வானப்பேராறுலவுமாநூடியார = கங்கையென்பபுடும் தேவநதியுலவும் திருமுடியையுடைய சிவபெருமான், யாமிருப்பதுகானப்பேரெனக்கழறியகல = யாமிருப்பது திருக்கானப்பேரெனானுந்தலமாகுமென்று கூட்டினையிட்டீங்க; ஞானப்பேராளருணாநத்திசயித்தது = ஞானததாற்பெருமைபெற்ற நம்பியானூருணாந்து ஆசசரியமடைநது, நாகமுடனேனப்பேரெயிறணிந்தாரருள் = அரவுகளோடு பெரியவராகத்தின்கோட்டையணிந்த அமலரது திருவருள்; இருநதபரிசென்பார் = நம்பககலிலிருநதவாறு நனறென்பார்.—எ-று.

நன்றென்பது சொல்லெச்சம். கானப்போ காளையார்கோயில். காளையானபது காளைப்பருவமுடையராய வருதலிற்போநத திருநாமம்போலும். தாம் - அசை

கண்டருளுமபடி கழறிற்றறிவார்க்குமொழிந்தருளிப
 புண்டரிகப்புனறசுழியற்புனிதர்கழல்வணங்கிப்போ
 யண்டர்பிரான்றிருக்கானபபேரணைவாரானூர்
 தொண்டரடித்தொழலுமெனுகுசொற்பதிகத்தொடையெடுத்தார்.

(இ-ள்.) கண்டருளும்படி கழறிற்றறிவார்க்குமொழிந்தருளி = தாம் கண்டருளிய இயல்பைக் கழறிற்றறிவார் நாயனூர்க்கு உணர்த்தியருளி; புண்டரிகப்புனறசுழியல = தாமரையடர்ந்த நீர்வளயிக்க திருச்சுழியலில்வீற்றிருக்கும்; புனிதர்கழல்வணங்கிப்போய் = பரமத்திருவடிகளைப்பணிந்துசென்று; அண்டர்பிரான்றிருக்கானப்பேரணைவாரானூர் = தேவாதிபரது திருக்கானப்பேரை அணைவாராகிய திரு

நாவலூரர், தொண்டரடித்தொழுவனுஞ்சொற்பதிகத்தொடையெடுத்தார்—“தொண்டரடித்தொழுவம்” என்னும் முதற்குறிப்பையுடைய திருப்பதிகத்தைத்தொடங்கினார்.—எ-று. (ககச)

திருக்கானப்பேர் - பண் - புறநீர்மை.

திருச்சிறம்பலம்.

தொண்டரடித்தொழுவஞ்சோதியிளம்பிறையுஞ்சுதனமென் முலையாள்பாகமுமாகிவரும், புண்டரிக்கப்பரிசாமேனியுமவானவர்கள்பூசலிடக்கடனஞ்சுண்டகருத்தமருங், கொண்டலெனத்திகமுங்கண்டமுமெண்டோருங்கோலநறுஞ்சடைமேல்வண்ணமுங்கண்சுளிர்க், கண்டுதொழப்பெறுவதெனறுகொலோவடியேனகார்வயல்குழ்கானப்பேருறைகாளையையே.

கன்னலையினமுதைக்காரவயல்குழகானப்பேருறைகாளையையொன்சீருறைதண்டமிழா, லுனனிமனத்தயாவுளருருகிப்பரவுமொண்பொழிவாலகோனாகியவாரூரன், பன்னுமிசைக்கிளவிபத்திவைபாடவல்லார்பத்தாகுணத்தினராயெத்திசையுமபுகழ், மன்னியிருப்பவர்கள்வானிழிந்திடினுமமண்டலநாயகராய்வாழவதுநிச்சயமே.

திருச்சிறம்பலம்.

காளையாராதமைக்கண்டுதொழப்பெறுவதென்றென்று
தானேநாளுமபரவத்தருவாராபாற்சாராகின்ற
ரானேநீளிடைக்காணவஞ்சியநீநாயயலே
வானேபாய்துழைப்பழனமுனைப்பாடிவளநாடர்.

(இ-ள.) ஆனைநீளிடைக்காணநீநாயஞ்சய = மனிதர்களை நெடுநூரத்தே காண்டலும் நீநாய் அஞ்சியொளிக்க, அயலேவானேபாய்துழைப்பழனம் = அதனருகே வானைகள் தாமும்பயநதுபாயும் துவாரங்களையுடைய வயல்கள்குழந்த, முனைப்பாடிவளநாடர் = திருமுனைப்பாடிவளநாடராகிய நம்பியாரூரர், காளையாராதமைக்கண்டுதொழப்பெறுவதென்றென்று = “காளையாராதமைக்கண்டுதொழப்பெறுவதென்று” என்றுபாடிக்கொண்டு, நாளுமபரவத்தானேத்தருவாராபாற்சாராகின்ற = தினமும்வழிபடும்படி திருக்கழல்களைத்தருவாராகிய சிவபெருமானிடத்தே செல்கின்றார்.—எ-று.

ஏனையோர்க்கு இப்பேறு எய்துதலரிதென்பார “தானேநாளுமபரவத்தருவார” என்றார். நாளுமபரவுதலால் தானேத்தருவார என்னலும் ஒன்று. (ககடு)

மன்னுதிருக்கானப்பேர்வளம்பதியில்வந்தெய்திச
சென்னிவளர்மதியணிந்தாரசெழுங்கோயில்வலங்கொண்டு
முன்னிறைஞ்சியுள்ளனைநதுமுதல்வார்சேவடிதாழ்நது
பன்னுசெழுந்தமிழ்மலைபாடினார்பரவினார்.

(இ-ள்.) மன்னுதிருக்கானப்பேர்வளம்பதியில்வந்தெய்தி = நிலைபெற்ற திருக்கானப்பேரென்னும் வளப்பம்பொருந்தியதலத்தில் வந்தடைந்தது; சென்னிவளர்மதியணிந்தார்செழுங்கோயில்வலங்கொண்டு = திருமுடியிலே வளர்பிறையையணிந்தகடவுளின் செழித்த ஆலயத்தை வலம்வந்தது; முன்னிறைஞ்சியுள்ளனைநதுமுதல்

வர்சேவடிதாழ்ந்து = திருமுன்பணிந்து உள்ளேசேர்ந்து சிவபெருமான் திருவடிக்களைவணங்கி; பன்னுசெழுந்தமிழ்மாலைபாடினார் பரவினார் = சீர்த்திபெற்ற சிறந்ததிருப்பதிகத்தை முடித்தருளித்துதித்தார்.—எ-று. (கக௯)

ஆராதகாதலுடன்ப்பதியிற்பணிந்தேத்திச்
சீராருந்திருத்தொண்டர்சிலநாளங்கமர்ந்தருளிக்
காராருமலர்ச்சோலைக்கானப்பேர்கடந்தனைநதாரா
போரானேற்றார்கயிலைப்பொருப்பாந்திருப்புனவாயில.

(இ-எ.) சீராருந்திருத்தொண்டர் = சீர்த்திமிக்கவன்றெண்டப்பெருமான், ஆராதகாதலுடன் = அளவுபடாத அன்பினால், அப்பதியிற்பணிந்தேத்திச்சிலநாளமர்ந்தருளி = அப்பதியிலே பெருமானைப்பணிந்துதுதித்துச் சிலநாள்வசித்தது; காராருமலர்ச்சோலைக்கானப்பேர்கடந்து = முகிலகளபடியும் மலர்கள்மொய்த்த சோலைகளையுடைய திருக்கானப்பேரையகன்று; போரானேற்றார் = போர்த்தொழிலமிக்க இடப்பக்கொடியை ஏந்தினவரும்; கயிலைப்பொருப்பர் = கயிலைமலையில் கீற்றிருப்பவருமாகிய கடவுளின், திருப்புனவாயிலணைந்தாரா = திருப்புனவாயிலை அடைந்தார்.—எ-று. அங்கு - அசை (கக௯)

புனவாயிற்பதியமர்ந்தபுனிதராலயமபுக்கு
மனவாவமவரச்சித்தநீநினையென்றெடுவென்றே
வினவானதமிழ்பாடிவீழ்நிறைஞ்சியப்பதியிற்
சினவானையுரித்தனநிதார்திருப்பாததொழுதிருநதார்.

(இ-ள்.) புனவாயிற்பதியமர்ந்தபுனிதராலயமபுக்கு = திருப்புனவாயிலென்னுந்தலத்திலே அமாந்த சிவபிரான ஆலயத்தையடைந்து, மனவாவமவரச்சித்தநீநினையென்றெடுவென்றுமனத்திலே அனபுபெருக “சித்தநீநினையென்றெடு” என்றுதொடங்கி, வினவானதமிழ்பாடிவீழ்நிறைஞ்சி = வினவுதலமைந்த திருப்பதிக்கதையருளிச்செய்து விழ்ந்துபணிந்தெழுந்து, சினவானையுரித்தனநிதார்திருப்பாதத்தொழுது = சினந்துவந்தயானையுரித்துத் தோலையணிந்த சிவபெருமானுடைய திருவடிகளைவணங்கி, அப்பதியிலிருந்தார் = அப்பதியிலே வநிந்தார்.—எ-று.

சித்தநீடுமனமென்றெடுத்த எனபதும்பாடம். இது தேவாரமுதற்குறிப்பைச் சுட்டாமெனெனெடுத்தது எனபதும்பாடம். இது தேவாரமுதற்குறிப்பைச் சுட்டாமெனெனெடுத்தது எனபதும்பாடம். (கக௯)

திருப்புனவாயில் - பண - பழம்பஞ்சரம்.

திருச்சிற்றம்பலம்.

சித்தநீநினையென்றெடுஞ்ஞானமலைவகலு
மத்தயானையினீருரிபோர்த்தமனாளுநார்
பத்தர்தாம்பலரபாடிநின்றடுமபழமபதி
பொத்திலாநதைகள்பாட்டாப்புனவாயிலே.

பொடியாடுமேனியனபொன்புனஞ்சுழ்ப்புனவாயிலே
யடியாரடியன்றாவலலுரைநுரைத்தன
மடியாதுகற்றிவையேத்தவல்லார்வினைமாய்ந்துபோய்க்
குடியாகப்பாடிநின்றாடவல்லார்க்கில்லைகுற்றமே.

திருச்சிற்றம்பலம்.

திருப்புவனவாயிற்பதியிலமாநதசிவனாமகிழும்
 விருப்புடையகோயில்பலபணிதருளான்மேவீனார்
 பொருப்பிடுகொனகன்றுபுனறபொன்னிநாடணைநது
 பாருப்பதவாசிலையாதமபாமபணிமாநகர்தனனில்.

(இ-ள்.) திருப்புவனவாயிற்பதியிலமாநதசிவனாமகிழும் = திருப்புவனவாயிலென் னுநதலததிலமாநத சிவபெருமான காதல்க்கும், விருப்புடையகோயில்பலபணிதரு ளால் = விருமபதக்க மறறமபல ஆலயங்களை வீழநதுவணங்கித் திருவருளபெ றறு, பொருப்பிடுகொனகன்றுபுனறபொன்னிநாடணைநது = மலைகையுங் காடுக னையுங்கடநது நீர்வளமலிநதகாவிநாடடையடைநது பருப்பதவாசிலையாதம் = மேருமலையாகிய பெரியவிலையுடைய விமலாஹீற்றிருக்கும், பாமபணிமாநகர்தன் னினமேவீனார் = திருப்பாதாளேசசாமெனநுநதலததிரு சோந்தார்.—எ-று.

அருளால் எனினும் ஆலுருபை உடனிகழ்ச்சிப்பொருளாகுக. பாதாளேச் சரமென்பது ஆதிசேஷனமுதலியோரவழிபட்டு ஆபரணமாகப்பெற்றதலமாகவின் 'பாமபணிமாநகர்' எனப்பட்டது. (ககக)

பாதாளீசசரமிறைஞ்சிபதனமருங்குபலபதிடும்
 வேதாதிநாதாகழல்வணங்கிமிருவினாவினுடன்
 சூதாருநதுணைமுலையாமணிவாய்க்குததோற்றறிவ
 சேதாமபலவாயதிறககுந்திருவாருவநதணைநதார்.

(இ-ள்) பாதாளீசசரமிறைஞ்சி = திருப்பாதாளீசசரமென்னுநதலத்தை வ ணங்கி, அதன்மருங்குபலபதியும் = அதன் பக்கத்திலுள்ள தலங்கபலவற்றினும், வேதாதிநாதாகழல்வணங்கி = வேதசிவாகமங்கலையருளிய முதறகடவுளின் திரு வடிகளைவணங்கி, சூதாருநதுணைமுலையாமணிவாய்க்குததோற்றறு = சூதாடுகருவி போலுநதனகலையுடைய பெண்புள்ளி அழகியவாய்க்குததோல்வியுறறு, சேதாமப லீரவவாயதிறககுந்திருவாரு = செவ்வலல்களெல்லாம் இரவிலே வாயமலருகின் ற திருவாருரை, மிகுவினாவினுடன்வகழ்ணைநதார் = மிகுவினாவோடு வந்துசோந் தார்.—எ-று.

பகலிலவாய்க்குததறகுநாணிச சேதாம்பல இரவிலவாய்திறககினறன என்ற படி. ஆரும் உவமவுருபு. வேதஆகி வேதாதிமெனறையது தீர்க்கசந்தி (கஉ௦)

திருநாவலூர்வேதாசேராகுலவேதருடன்
 வநுவாரைத்திருவாருர்வழிவாரகளைதிகொள்ளத்
 தருகாதலுடன்வணங்கித்தமபெருமானகோயிலினுடன்
 பெருகாவகதொடுவிருமபுமபெருமபெறுபெறுபுகுநதார்.

(இ-ள்) சேராகுலவேதருடன் = ருகார்திருநாவலூர்வேதரை = சேரமான பெருமாயைனாரோடும் எழுநதருளவாராகிய சூதாருநதுநிநாயனாரை, திருவாரு வாய்வாரகளைதிகொள்ள = திருவாருரினுள்ளவாகள் எதிர்கொள்ளுதலும், தருகாத லுடன்வணங்கி = அவரை நிலபெற்றகாதலால் அஞ்சலித்தது, பெருகாவக்தொடு விரும்பும்பெரும்பெறுபெறு = சிறந்த அன்போடு தினமும்சிறித்தித்துள்ள பெரும்பய ன் சித்தியாகும்படி, தம்பெருமான்கோயிலினுட்புகுந்தார் = தமதுபெருமானுடை ஆலயத்துள்ளேசென்றார்.—எ-று.

எதிரொள்ளவணங்கி எனபது, அத்தலத்திலே இடையறதுவசிகமும் அருந்தவமுடைமைநோக்கி அன்புமேலீட்டால் அவாவணங்குமுன தாமவணங்கினொன்றுங்கருத்தது, அங்கே பெருமான பிற்பெறாப்பேறுகத தமக்குப்பாலித்த, கருணைத்திறம் அநவாதமும் சிந்தனையிலிருத்தவின் அசசித்தனைகருரியபயன அககடவுளை வணங்கப்பெறுதலேயாதலபற்றி “பெருகாவதொடுவிலும்புமபெரும்பேறுபெறக்கோயிலுட்புருந்தார்” என்றா. இந்நாயனா அச்சிந்தனையுடையராதலை “திருவாரூரோசித்திப்பன்” எனத் திருவையாற்றுத்திருப்பதிகத்தில அருளியவாற்றினுமுணாக

வாசமலாக்கொன்றையாமகிழுகோயில்வலங்கொண்டு
 நேசமுறமுன்னிறைஞ்சிறெடுமபொழுதெலாமபரவி
 யேசறவாற்றிருப்பதிகமெடுதேத்தியெழுநகருளாற்
 பாசவினைத்தொடக்கறுபார்பயிலுகோயிலபணிந்தனைவார்.

(இ-ள்.) வாசமலாக்கொன்றையாமகிழுகோயில்வலங்கொண்டு = சுகந்தத்தையுடைய கொன்றைமலணாச்சூடிய சூழகனாவிரும்புகு கோயிலைவலங்கொண்டு, நேசமுறமுன்னிறைஞ்சிறெடுமபொழுதெலாமபரவி = அன்புமிகளதிரவணங்கி நெடுநேரந்துதித்தது; ஏசறவாற்றிருப்பதிகமெடுதேத்தியெழுநகரு = உவாவின்மேலீட்டால் திருப்பதிகமெடுத்ததுத்தித்த நீங்கி, பாசவினைத்தொடக்கருளாலறுபாராயில = எவ்வகைப்பரதங்கனையும் விளைவிகமும் இருவினைத்தொடக்கைத் திருவருளாற்சேதப்பாராகிய இறைவாவீற்றிருக்கும், கோயில்பணிந்தனையா = திருக்கோயிலைவணங்கிகொண்டு புறத்தேசெலவார. —எ-று.

ஏசறவு. அவாவின்மேலீடு. சுவாக்கவீன்பமுதவியவருறைத்தரும் நலவினையும் தீவினைபோலவே ஞானத்தைத்தடுத்தும் பரதமுறுவிப்பதாசவின இருவினையையும்தொகுத்துப் பொதுப்பட வினைத்தொடக்கெனரா. (௪௨௨)

பரவையார்மாளிகையிறபரிசனங்கணமுன்னெய்த
 விரவுபேரலங்காரவிழுசசெல்வமிகப்பெருக
 வரவெதிர்கொண்டடிவணங்கவன்றொண்டர்மலைநாட்டுப்
 புரவலனாரையுகொண்டுபொன்னணிமாளிகைபுருந்தார்.

(இ-ள்) பரவையாமாளிகையிறபரிசனங்கணமுன்னெய்த = பரவையாசியார்திருமாளிகையிலே பரிசனங்கண முன்னே அடைய, விரவுபேரலங்காரவிழுச்செல்வமிகப்பெருக = (அவா அங்கே) செறிந்த மிக்கமேன்மைபெற்ற அலங்காரச்சிறப்புக்களை அறியியற்றி; வரவெதிர்கொண்டடிவணங்க = எழுந்தருளுகால் எதிர்கொண்டு திருவடிகளிற்பணித்தலும்; வன்றொண்டாமலைநாட்டுப்புரவலனாரையுகொண்டு = வன்றொண்டப்பெருமான சேரமான்பெரும்-ஞாயனாயம உடனழைத்துக்கொண்டு, பொன்னணிமாளிகைபுருந்தார் = பொலவனாலங்கரிக்கப்பட்ட திருமாளிகையினுள்ளே சென்றார். —எ-று.

பெருக்கியெனனும் வினையெச்சம் பெருக்கெவனத்திரிந்தது. (௪௨௩)

பரவியேபரவையார்பரிந்துடனேபணிந்தேத்தி
 விரவியேபானகங்கறிகளவிதமபலவாகச்சமைத்துப்
 பரிகலமும்பாவாடைபகல்விளக்குமுடனமைத்துத்
 திருவமுதுசெய்வித்தார்திருத்தியதேன்மொழியினார்.

(இ-ள்.) பரவையார்பரவிப்பரிந்துடனேபணீர் தேத்தி = (உட்சென்றவுடன்) பரவையாரச்சியார்புகழ்ந்து அன்புமிகவணங்கித்தடுத்தி; விரவியபோனகங்கறிகள் விதம்பலவாகச்சமைத்து = கலந்தஅனனங்களும் கறிகளும் பலவிதமாகப் பாசஞ்செய்து; பரிகலமும்பாவாடைபகலவிளக்குமுடனமைத்து = பரிகலங்களும் பாவாடைகளும் பகல்விளக்குகளும் உடனேயமைப்பித்து, திருந்தியதேன்மொழியினூர் திருவமுதுசெய்வித்தாரா = திருத்தமிக்க தேன்போலும் இனியமொழியினையுடையாராய்பசரித்ததுத் திருவமுதுசெய்வித்தாரா.—எ-று.

விரவுதலாவது - ரெய் சாககரை பசசைப்பருப்பு மிளகு தேக்காய்த்திருகல் முதலியவற்றை அவ்வவ்வன்னங்களுக்கூதக இடுதல். இவை சித்திரான்னங்களெனப்படும். பாவாடை - பரிகலத்தின்கீழிடுவது. பகலவிளக்கு - மரியாதையின்பொருட்டு வைக்குந்தீபம். (௧௨௪)

மங்கலமாமபூசனைகள் பரவையார்செயமகிழ்ந்து
தங்கியினிதமாகின்றூர் தம்பிரான்கோயிலினூட்
பொங்குபெருங்காலமெலாமுக்கிறைஞ்சிப்புறத்தனைந்து
நங்கள் பிரான் தமரவர்கண்லவினையாட்டினைநயந்தார்.

(இ-ள்.) நங்கள் பிரான் தமரவர்கள் = எம்பெருமானுக்கு உரிமையர்களாகிய இரண்டுநாயனமாகளும், பரவையாமங்கலமாமபூசனைகள் செயமகிழ்ந்து = பரவையாரச்சியார சிறந்தவழிபாடுகளைச் செயமகிழ்ந்து, இனிதுதங்கியமாகின்றூர் = இனிதுநிலைபெற்று வசிப்பாராயிருந்துகொண்டு, தம்பிரான்கோயிலினூள் = சிவபெருமான் ஆலயத்துள்ளே, பொங்குபெருங்காலமெலாமுக்கிறைஞ்சிப்புறத்தனைந்து = சிறந்தகாலங்கடோறுஞ் சென்றுவணங்கிப் புறத்தேவந்து, நல்வினையாட்டினைநயந்தாரா = மிக்கதிருவினையாட்டை விரும்பியிருந்தாரா.—எ-று. (௧௨௫)

நிலைச்செண்டும்பரிச்செண்டுமவீசிநிதமகிழ்வெய்தி
விலக்கருமபோர்த்தகாபபாய்ச்சலகண்டருளிவென்றிபெற
மலைக்குரெடுமுட்கணைக்கால்வாரணப்போர்மகிழ்ந்தருளி
யலைக்குமறபபலுள்ளினமாவிந்ருமபியமாகின்றூர்.

(இ-ள்.) நிதமகிழ்வெய்தி = தினமும்மகிழ்ச்சியுற்று, நிலைச்செண்டும்பரிச்செண்டுமவீசி = நிலைச்செண்டுகளும் பரிச்செண்டுகளும் வீசியும், விலக்கரும்போர் = இடையே ஒருவராலும் விலக்குதற்கரிய போர்த்தொழிலையுடைய; தகர்பபாய்ச்சல்கண்டருளி = ஆட்டுக்கடாக்களின் சண்டைகளை நோக்கியருளியும், வென்றிபெறமலைக்கும = வெற்றிபெறும்படி போர்செய்கின்ற, ரெடுமுட்கணைக்கால் = ரெடியமுள்ளோடுகூடிய கணைக்கால்கொடியுடைய; வாரணப்போர்மகிழ்ந்தருளி = கோழிச்சண்டைகளைக் காதலித்தும், அலைக்குறமம் = ஒன்றையொன்றிலைக்கின்ற கொடுமைமிக்க; பலுள்ளினமர்விரும்பியமாகின்றூர் = பலபறவைகளின்சண்டைகளைவிரும்பியும் வீற்றிருக்கின்றூர்.—எ-று.

செண்டு-பந்துபோல்வதொரு வினையாட்டுக்கருவி. நின்றவினையாட்டுச்செண்டு நிலைச்செண்டு. பரிவிவிவந்து இடசாரிவலசாரியாகச்சுழன்று வினையாட்டுச்செண்டு பரிச்செண்டு. “புரீவியின்பொருவில்செண்டாடி” என்றார் பிறரும். யானைச்செண்டும் உண்டு. (௧௨௬)

வேறு

விரவுகாதனமீககூரமேவுநாள்கள் பலசெல்லக்
 கரவிலீகைக்கேரளனா தங்கன்கடல்குழுமலைநாட்டுப்
 பரவையார்தங்கொழுநூர் தமமைப்பணிநதுகொண்டணைவா
 னிரவுமபகலுந்தொழுதிர்க்கவிசைநதாரவருமெழுநதருள.

(இ-ள்) விரவுகாதனமீககூரமேவுநாள்கள் பலசெல்ல = கலப்புறறகாதலோ
 றகவசிக்கூராள்கள் பலசெல்லுதலும், கரவிலீகைக்கேரளனா = கரத்தவிலலாதகொ
 டையைபுடைய கழறிற்றறிவாராயனா, கடல்குழுதங்கணமலைநாட்டு = சமுத்திர
 ன்குழந்த தங்கணமலைநாட்டுக்கு, பரவையார்தங்கொழுநூராதம்மை = பரவையாச்சி
 யாரதுகணவராகிய நம்பியாரூரரை, கொண்டணைவான = அழைத்துக்கொண்டு
 செல்லுதற்கு, இரவுமபகலுமபணிநதுதொழுதிர்க்க = இரவுமபகலுமாகிய எப்பொழு
 தும் அஞ்சல்த்துணங்குப பிராரச்சிக்கு, அவருமெழுநதருளவிசைநதார = அச்சு
 தரமூத்திசுவாயிகளும் உடனசெல்லுதற்கு இசைநருளினார்.—எ-று.

கரவிலீகையாவது இந்நாயனா ஒவ்வொருயார்களின் உள்ளகருத்தும் அறித்
 டுடையாராகவின் அவற்றிற்கு வேண்டியபொருளை வேண்டியவாறே தாமேமுறபட்
 டுதருதல. கேரளம் மலைநாட்டுக்குரியதொப்பொ மலைநாட்டுக்கு என நானக
 ளுருபுவிளிகக. (ச2எ)

நங்கன்பரவையாருள்ளத்திசைவானமதியெழுநதருளத
 திங்கணமுடியாதிருவருளைப்பரவிச்சேரமான்பெருமா
 ளெங்குமுள்ளவடியாருக்கேற்றபூசைசெய்தருளிப்
 பொங்குமுயர்ச்சியிருவருமபோய்ப்புக்கார்புனிதர்பூங்கோயில.

(இ-ள்.) நம்பிநங்கைபரவையாருள்ளத்திசைவாலெழுநதருள = நம்பியாரூர
 பரவையாச்சியாரது கருத்தினுடனபாட்டினு பிரயாணப்பட, சேரமானபெருமா
 ள = சேரமானபெருமானையனா (அவரிசைநதமையைகசுறித்து), திங்கணமுடியா
 திருவருளைப்பரவி = இளமபிறையணினிந திருமுடியையுடைய இறைவாதிருவருளை
 பரவி, எங்குமுள்ளவடியாருக்கேற்றபூசைசெய்தருளியெழுநதருள = எவ்விடங்க
 ளினுமுள்ள அடியவர்களுக்கு ஆராதனைசெய்வித்த தாமும்பிரயாணப்பட, பொங்
 குமுயர்ச்சியிருவருமபோய = மிக்கையாவையுடைய இரண்டு நாயனமாகருளு
 சென்று; புனிதாபூங்கோயில்புக்கார = அமலாவீற்றிருக்குங் கமலாலயத்தையடை
 நதாரகள்.—எ-று.

புறப்படுகாலம் மாநேசுரபூசைசெய்வித்துக் கடவுளின் அதுனைபெற்றுப்
 புறப்படுதலேவிதியாகவின், “அடியாருக்கேற்றபூசைசெய்தருளிப்புனிதாக்கோயில
 புக்கார” என்றார். எழுநதருளவென்பது பிணனுங்கூட்டப்பது, கூட்டாவழி முடி
 யாமையுணர்க. (க2அ)

தம்பிரானத்தொழுதருளாறபோநதுதொண்டர்சாரநதணைய
 நம்பியாரூரருஞ்சேரர்நன் னுட்டரசனாராய
 பைம்பொன் மணிகீண்முடிக்கழறிற்றறிவாராதும்பயணமுடன்
 செம்பொனீடுமதிலாருந்தொழுதுமேல்பாற்செல்கின்றார்.

(இ-ள்.) நம்பியாருரருஞ்சேரரான் ஞட்டரசுராயபைமபொன்மணிநீண் முடிக்கழறிற்றறிவாராதாமும் = சுந்தரமூத்திசுவாமிகளும் சேரராட்டுத்தலைவராகிய கழறிற்றறிவாரநாயனும், தம்பிரானைதொழுதருளாற்போந்து = தம்பெருமானை வணங்கித்திருவருள் பெற்றுமிண்டு, தொண்டாசாரந்தீனையபயணமுடன் = அடியார்புடைகுழப் பிரயாணத்தோடு, செம்பொனீடுமகிலாநூதொழுது = செம்பொன்னுலாகிய நெடுமதிவகையுடைய திருவாருரெலையைவணங்கிக்கொண்டு, மேல்பாறசெல்கின்றாரா = மேறதிசைநோக்கிச்செல்வாராகள — ஏ-று.

பைம்பொன்மணிநீண்முடி - பசும்பொன்னினாலும் இரத்தினங்களினாலும் மைத்த நீண்டமுடி. (கஉச)

வேறு

பொன்பரபிமணிவரனற்புனல்பரகருங்காவேரித
தென்கரைப்போய்ச்சிவன்மகிழந்தகோயில்பலசென்றிறைஞ்சி
மின்பரபுஞ்சடையண்ணல்விருமபுதிருக்கணடியூ
ரண்புருகுஞ்சிநலையுடன்பணிந்துபுறத்தீணநதார்கள.

(இ-ள்.) பொன்பரபிமணிவரனற்புனல்பரகரும் = பொன்களைக்கொழித் துமணிகளைவாரிக்கொண்டு புனல்பரபிவருகின்ற, காவேரித்தென்கரைப்போய = காவிரிநதியின் தென்கரையிலேசென்ற, சிவன்மகிழந்தகோயில்பலசென்றிறைஞ்சி = சிவபிரான்விரும்பிய ஆலயங்களில்பலவற்றை அடைந்துவணங்கி, மின்பரபுஞ்சடையண்ணல்விருமபுதிருக்கணடியூ = மின்போற்பரபிய சடைமுடியையுடைய விமலாவிரும்பிய திருக்கணடியூரை, அண்புருகுஞ்சிநலையுடன்பணிந்துபுறத்தீணநதார்கள = அன்பினலே உருக்கப்படும் சித்தத்தோடுவணங்கிபுறத்தே அணுகினார். ஏ-று.

வடகரையிறறிருவையாறெதிர் தோனறமலாககரங்க
ஞடலுருகவுள்ளுருகவுச்சியினமேற்குவித்தருளித்
கடல்பரந்ததென்பெருகுங்காவிரியைக்கடந்தேறித்
தொடாவுடையதிருவடியைத்தொழுவதற்குநீனைவுறாரா.

(இ-ள்.) வடகரையிறறிருவையாறெதிர் தோனற = வடகரையிலே திருவையாறு எதிரேதோன்றதலும், உடலுருகஉளருருகமலாககரங்கஞ்சியினமேற்குவித்தருளி = உடலும் உளமும் ஒருங்கருக மலாபோலுத்திருக்கரங்களைச் சிரமேற்குவித்தருளி, கடல்பரந்ததென்பெருகுங்காவிரியைக்கடந்தேறி = கடல்பரந்தாற்போலப் பெருகிவருகின்ற காவிரியைக்கடந்துசென்று, தொடாவுடையதிருவடியை = தம்மையடிமைகொண்ட சம்பந்தமுடைய திருவடிகளை, தொழுவதற்குநீனைவுறார் = வணங்குதற்கு இருவரும் சிந்தித்தாரா — ஏ-று. (கஉக)

வேறு.

ஐயாறதனைக்கண்டுதொழுதருளாரூராதமைநோக்கிச்
செய்யாள்பிரியாச்சேரமான்பெருமாளருளிச்செய்கின்றாரா
மையார்கண்டர்மருவுதிருவையாறிறைஞ்சமனமுருகி
நையாநின்றதிவ்வாறுகடந்துபணியோநாமென்ன.

(இ-ள்.) செய்யாள்பிரியாச்சேரமான்பெருமான் = இலகருமிவீட்டுப்பிரியாத சேரமான்பெருமானாயுறார்; ஐயாறதனைக்கண்டுதொழுது = திருவையாற்றை

நோககிவணங்கி; அருளா ரூராதமைகோக்கி = திருவருளின்முதிர்ந்த கம்பியா ரூரரை நோககி; மையாகண்டாமருவுதிருவையாநிறைஞ்ச = கருமைசெநிந்தகண்டததராகிய கடவுள்வகியும் திருவையாறறைவணங்க, மனமுருகிநையாநின்றது = மனமுருகிநைநின்றது, காமிய்வாறுகடந்துபணிவோமென்ன = நாம் இநகநியைக்கடந்து இறைஞ்சவோமென்றுவிண்ணப்பிக்க.—எ-று.

உயிரகளைப்புரததலிற் நிருமாலையொப்பவொன்பார “செய்யாள்பிரியாச்சேரமான் பெருமான்” எனறா. (௧௩௨)

ஆறுபெருகியிருகரையும்பொருதுவிசுமபிலெழுவதுபோல் வேறுநாவாயோடங்கணமீதுசெல்லாவகைமிகைப்ப நீறுவிளங்குருதிருமேனிநிருத்தாபாதமபணிந்தனபி னுறுநெறியாசசெலவுரியார்தரியாதழைத்துப்பாடுவார்.

(இ-ள்.) ஆறுபெருகியிருகரையும்பொருது = நதிபெருககெடுத்து இருகரைகளையுமோதி, வேறுநாவாயோடங்கணமீதுசெல்லாவகை = வேறுநாவாய்களும் ஓடங்களும் மேற்செலாதபடி, விசுமபிலெழுவதுபோனமிகைப்ப = ஆகாயத்தெழுவதுபோலநிகரித்தலகண்டு, நீறுவிளங்குருதிருமேனிநிருத்தாபாதமபணிந்து = விபூதி திகழும் திருமேனியையுடைய கூசுதப்பிரானது திருவடிகளைவணங்கி, அன்பினுறு நெறியாசசெலவுரியா = அன்பினவழியே வழியாகச்செல்லுதற்குரிய அவ்வன் றொண்டப்பெருமான், தரியாதழைத்துப்பாடுவார் = சகியாது விளித்துப்பாடுவார்.

நாவாய மரக்கலம் ஓடும் தெப்பம் சகியாமை - அங்குநின்றேதரிசித்துச்செலலுதற்கு மனநதுணியாமை (௧௩௩)

பரவும்பரிசென்றெடுத்தருளிப்பாடுநதிருப்பாட்டின்முடிவி லரவம்புனைவாராதமையையாறுடையவடிகளோவென்று விரவுவேட்கையுடனழைத்துவிளங்குமபெருமைத்திருப்பதிக நிரவுமிசையிலவன்றொண்டர்நினறுதொழுதுபாடுதலும்.

(இ-ள்) வன்றொண்டா = வன்றொண்டப்பெருமான், பரவும்பரிசென்றெடு ததருளிப்பாடுநதிருப்பாட்டின்முடிவில் = “பரவும்பரிசு” என்றுதொடங்கிப்பாடும ஓவ்வொருதிருப்பாட்டின்முடிவிலும், அரவம்புனைவாராதமை = சாப்பாபரணராகிய பெருமானின், ஐயாறுடையவடிகளோவென்று விரவுவேட்கையுடனழைத்து = “ஐயாறு டையவடிகளோ” என்று மிக்ககாதலோடழைத்து, விளங்கும் பெருமைத்திருப்ப திகம் = பிரகாசகரும பெருமையைக்கொண்ட திருப்பதிகத்தை, நிரவுமிசையி னின்றதொழுதுபாடுதலும் = நிரம்பிய இசையோடு எதிரோன்று வணங்கிப்பாடு தலும்.—எ-று. நிரவல் - நிரம்பல். (௧௩௪)

திருவையாறு - பண் - காந்தாரபஞ்சமம்.

திருச்சிற்றம்பலம்.

பரவும்பரிசொன்றறியேனான்பண்டேயுமமைப்பயிலாதே னிரவும்பகலுநினைநதாலுமெய்தநினையமாட்டேனாண் கரவிநருவிகமுருண்ணத்தெங்கங்குலைக்கீழ்க்கருப்பாலை யாவத்திரைக்காவிளிக்கோட்டத்தையாறுடையவடிகளோ.

கூடியடியாரிருந்தா னுங்குணமொன லிலீர்குறிப்பிளி
 ருடியிருந்துமுணர்கிலே னுமமைததொண்ட னூரனேன்
 நேடியெங்குங்காண்கிலேன்றிருவா ருரேசிகநிப்ப
 னெடுததினாக்காவிரிக்கோட்டத்தையா றுடையவடிகளோ.

திருச்சிறதம்பலம்.

மன்றினிறைததுநடமாடவல்லாராதொல்லையையாற்றிற
 கன்றுதடையுண்டெதிரழைக்கக்கதறிககனைகருமுனிற்றப்போ
 லொனறுமுணர்வாறசராசரங்கொல்லாங்கேடகவோலமென
 நினறுமொழிந்தாரொண்ணிமாநதியுநீங்குகெறிகாட்ட.

(இ-ள்.) மன்றினிறைததுநடமாடவல்லாரா = சிறசபையிலே வியபகராய்ச
 செறிந்து நிருத்தஞ்செய்தலில் வல்லகடவுள், பொன்னிமாநதியுநீங்குகெறிகாட்ட =
 காவிரிநதியும் இடையேவிலகிவழிகாட்டத(தாமு), கன்றுதடையுண்டெதிரழைக்க =
 கன்றுதடைப்படடு எதிரேயழைத்தலும், கதறிககனைகருமு புனிற்றப்போல் =
 (அவ்வொலிகேட்டுக) கதறத்தலோடு கனைக்கின்ற இளங்கன்றுபபசுப்போல், ஒன்று
 முணர்வாற் சராசரங்கொல்லாம் கேடக = ஒன்றிய வுணர்ச்சியோடு சராசரமாகிய சக
 லவியாகளும் கேட்கும்படி, ஒலமென = “ஒலம்” எனறு, தொலையையாற்றினின்று
 மொழிநதார் = தமது பழைய திருவையாற்றிலே நினறும் சாற்றியருளிணங்—எ-று.

சரம் - இயங்கும்பொருள். அசரம் இயங்காப்பொருள். ஒலமென்பது அப
 யமென்னும் பொருளதாய் அபயமவேண்டுவாக்கரும அளிப்பாக்கரும பொதுமையி
 னிற்பதொருசொல். (கருடு)

விண்ணின்முட்டுமபெருக்காறுமேல்பாற்பளிங்குவெறபென
 நண்ணிநிற்கககீழ்பானீர்வடிநதநடுவுநல்லவழி
 பண்ணிக்கூளிநதமணல்பரப்பகண்டதொண்டாபயின்மாரி
 கண்ணிறபொழிநதமயிர்ப்புளகங்கலகக்கையஞ்சனிகுவித்தார.

(இ-ள்.) விண்ணின்முட்டுமபெருக்காறு = விண்ணையளாவிய பெருகை
 யுடைய நதியானது; மேல்பானீர் பளிங்குவெறபென நண்ணிநிற்க = மேறபக்கத்
 திலே நீர் பளிங்கும்மேல்போல மிகுந்தநிறக், கீழ்பால்வடிநத = கீழ்ப்பக்கத்திலே வடி
 ந்தனவாக; நடுவுநல்லவழிபண்ணிக் கூளிநதமணல்பரப்பகண்டதொண்டா = நடு
 வே நல்லவழியையுண்டாககிக் கூளிநதமணல்களைப் பரப்புதலைக்கண்ட அடியவா
 கள்; கண்ணிற்பயின் மாரிபொழிநத = கண்ணினிரம்பியநீரை மழைபோலப்பொழி
 ந்து, மயிர்ப்புளகங்கலக்கக கையஞ்சல்குவித்தாரா = மயிரிசிலாத்தலையடையக் கைக
 னை அஞ்சலியாகக்குவித்தார —எ-று

ஆறு பண்ணிப்பரப்ப என இயையும். வடிநத - முறறெச்சம். (கருக)

நம்பிபாதஞ்சேரமான்பெருமாள்பணியகாவலூர்ச்
 செம்பொன்முநூன்மணிமாற்பர்சேரர்பெருமாளெதிர்வணங்கி
 யும்பர்நாதருமக்களித்ததன்ரேவென்னவுடன்மகிழ்ந்தது
 தம்பிராணப்போற்றிசைத்துத்தடங்காவேரிகடுவணந்தார்.

(இ-ள்.) நம்பியாதஞ்சேரமானபெருமாள்பணியம் நம்பியாரூர் திருவடிகளைச் சேரமானபெருமானாய்வுர்பணிய, நாவலூர்ச்செம்பொன்முருகநான்மணிமாம்பர் = திருநாவலூரிலவதரித்தவரும செம்பொன்னாலாகிய உபலீதத்தையணிந்த மாப்பிளையுடையவருமாகிய நம்பியாரூர், சேரம்பெருமானைதிர்வணங்கி = அவாக்கெதிரே பணிந்து; உம்பாநாதருமக்களித்ததன்ரோவென்ன = (இது) தேவநாயகராகிய கடவுள் உமக்களித்ததிருவருன்னரே என்னலும், உடனமகிழ்ந்தது=இருவரும் ஒருங்கு மகிழ்ச்சியுற்றவர்களாய், தம்பிரானிப்போற்றிசைத்து = சிவபிரானைத்துதித்துக்கொண்டு, தடங்காவேரிநடுவெண்ணதாரா=விசாலித்த காவிரிநடுவேசென்றார்.—எ-று.

நதிகடநதுசென்று நமபரைப்பணியவேண்டுமென்ப பெரிதுகாதல்கொண்டது கழறிற்றறிவாரா நாயனாரேயாகலின், “உமபர்நாதருமக்களித்ததன்ரே” என்ற ரென்க. (கக௭)

செஞ்சொற்றமிழ்நாவலர்கோலுஞ்சேராபிரானுநதமபெருமானெஞ்சலில்லா நிறையாற்றினிடையேயளித்தமணல்வழியிற்றஞ்சமுடையபரிசனமுநதாமுமேறித்தலைசென்று பஞ்சகதிவாணரைப்பணிந்துவிழுந்தாரெழுந்தார்பரவினர்.

இ-ள்) செஞ்சொற்றமிழ்நாவலர்கோலும் = செவ்விய சொற்களையுடைய தமிழைப்பரப்பிய நாவலர்பெருமானும், சேராபிரானும் = சேரமான் பெருமானாய்வுரையும்; எஞ்சலில்லாநிறையாற்றினிடையே = குறைதலில்லாத நிறைவையுடைய நதியினிடையே, தமபெருமானளித்தமணலவழியில் = தமது பெருமானளித்த மணலவழியிலே, தஞ்சமுடைய பரிசனமுநதாமுமேறித்தலைசென்று = தமமைப்பற்றுக்கோடாகக்கொண்ட பரிசனங்களும் தாமும் கரையேறிப்போந்து, பஞ்சகதிவாணரை = திருவையாற்றில் வாழ்வாராகிய செம்பொறசோத்தகாதரை, பணிந்துவிழுந்தாரெழுந்தார்பரவினார் = அஞ்சலித்து நமஸ்கரித்தெழுந்தது துதித்தார்.—எ-று.

தலைசென்று ஒருசொன்னீமைத்து “செயிரிறநிலைப்பிரிந்த” எனலுநதிருக்குறளானுமுணாக. தமிழென்பது சால இனிமையுடைமையிற்போந்த பெயரென்பார், “செஞ்சொற்றமிழ்” என்றார். சூரியபுஷ்கரணிதீர்த்தம உங்காதிர்ந்தம் சந்திரகிரணத்துதித்த அமிர்தநீர் கெளரியமபிகை தனத்திலுதித்த பாலாறு நந்திவாய்நரைத்தீர்த்தம எனலும் ஐந்து நதிகளையுடைமையின இததலம் பஞ்சகதமென்ப பெயர்பெற்றது, இவ்வைந்தம் பின்வந்தகாவேரியிற கலந்தன என்பது அததலமானமியம். (கக௮)

அங்கணரஞ்சுருணையினையாற்றதாற்றித்தினைத்திறைஞ்சித்தங்கன்பெருமான்நிருவருளாற்றமுநதுமீண்டுநடுதடம்பொன்னிப்பொங்குருதியினமுன்வந்தபடியேநடுவுபோந்தேறத்துகவலைபோனின்றாராதுரதுதொடரப்பெருகியதால்.

(இ-ள்.) அங்கணரஞ்சுருணையினை = அருட்கண்ணராகிய பெருமானுள்ளிய சுருணைத்திறத்தை; ஆற்றதாற்றி = தாங்கமுடியாராய்ததங்கி, தினைத்திறைஞ்சி=அக்கருணையமாய் நின்றவணங்கி; தங்கன்பெருமான் நிருவருளாற்றமுந்தி= தந்தலைவராகிய அக்கடவுளுள்ள அவரைவணங்கி விடைபெற்று; மீண்டுந்தடம்பொன்னிப்பொங்குருதியில் = பின்னரும் விசாலித்தகாவிரிநதியிலே; முன்வந்தபடியேநடுவுபோந்தேற = முன்வந்தபடி நடுவேசென்று கரையேறலும்; துங்கவலை

போனின்றீர் = உயர்ந்தபளிங்குமலைபோல நினநீரானது; தூர்த்தொடரப்பெருகியது = வேகங்கொண்டு இடைவெளியின்றிப் பெருகியது —எ-று.

ஏ - ஆல். அசைகள். தொடர்ந்ததொடரப்பெருகியதென்பதும் பாடம். (1)

ஆயசெயலினதீசயத்தைக்கண்டக்கரையிலையாறு
மேயபெருமானருள் போற்றிவீழ்ந்துதாமழந்துமேல்பாற்போய்த்
தூயமதிவாழ்சடையார்தமபதிகள்பிறவுறதொழுதேத்திச்
சேயகொங்கர்நாட்டணைநதார்திருவாரூரர்சேரருடன்.

(இ-ள்.) திருவாரூரர்சேரருடன் = சந்தரமூர்த்திசுவாயிகள் சேரமான்பெருமானையாரோடு, ஆயசெயலினதீசயத்தைக்கண்டு = அங்கனம்நிகழ்ந்த செய்கையின் வியப்பைக்கண்டு, ஐயாறுமேயபெருமானருள்க்கரையிற்போற்றிவீழ்ந்துதாழ்ந்த = திருவையாற்றிலமரும் சிவபெருமான்நிருவருளை அக்கரையினின்றுநதுதித்த நமஸ்கரித்த, மேல்பாறபோய் = மேற்குத்தீசையிற்சென்ற; தூயமதிவாழ்சடையாதம் = களங்கமற்ற சந்திரனையணிந்த சடைமுடியையுடைய அக்கடவுளின்; பதிகளபிறவுற்தொழுதேத்தி = மற்றைதலங்களையும் வணங்கித்ததித்தது; சேயகொங்கர்நாட்டணைநதாரர் = செவ்வியகொங்குதேசத்தைச் சேர்ந்தார்.—எ-று. (கச0)

கொங்குநாடுகடந்தபோய்க்குலவுமலைநாடெல்லையுற
நங்கன்பெருமானறோழனாகமபிதமபிரான்றோழ
நங்கனுடனேயணையவெழுந்தருளாநினறாரெனும்விருப்பா
லெங்குமநாட்டுள்ளவாகளெல்லாமெதிராகொண்டின்புறுவார்.

(இ-ள்.) கொங்குநாடுகடந்தபோய் = கொங்கதேசத்தையகன்று சென்று; குலவுமலைநாடெல்லையுற = விளைகுதின்ற மலைநாடெல்லையை அடைய, அந்நாட்டுள்ளவாகளெல்லாம் = அந்நாடுமுற்றும் உள்ளவாகளனைவரும், நங்கன்பெருமான் = நமமுடையதலைவர், தோழனாக நமபிதம்பிரான்றோழர் = தமதுதோழராகிய நம்பியாரூரரென்னும் தம்பிரான்றோழரானவர், அங்கனுடனேயணைய = அவ்விடத்தினின்றும் உடனேவருமபடி, எழுந்தருளாநினறாரெனும்விருப்பால் = எழுந்தருளினாரென்னுங்காதலால் எங்குமெதிராகொண்டின்புறுவார் = அங்கங்கே எதிராகொண்டு களிப்பாராயினார்.—எ-று. (கச௧)

பதிகளெங்குநதோரணங்கள்பாங்கொங்குமபலவளங்கள்
வதிகளெங்குகுருளிரநதர்மனைகளெங்குமகிற்புகைக்கார
நதிகளெங்குமலர்ப்பிறங்கன்ஞாங்கொங்குமோங்குவன
நதிகளெங்குமுழவினொலிநிலங்களெங்குமபொலஞ்சுடர்ப்பூ.

(இ-ள்.) பதிகளெங்குநதோரணங்கள் = நகர்முழுமையும் தோரணங்கள்; பாங்கொங்குமபலவளங்கள் = பக்கமுழுமையும் பலசிறப்புக்கள், வதிகளெங்குகுருளிரநதர் = வழிமுழுமையும் குளிர்நதநதல்கள், மனைகளெங்குகுங்காரகிற்புகை = வீடுகள்முழுமையும் மேகம்போறகவியும் அகிறபுகைகள், நதிகளெங்குமலர்ப்பிறங்கல் = நதிகள்முழுமையும் மலாக்குவியல்கள்; ஞாங்கொங்குமோங்குவனநதிகள் = அந்நதியோரங்கள் முழுமையும் அஹறறலொதுக்கப்பட்ட திரவியங்கள்; எங்கும்முழவினொலி = நகர்க்குமிடங்கள்முழுமையும் வாச்சியமுழக்கம், நிலங்களெங்கும்பொலஞ்சுடர்ப்பூ = பூமிமுழுமையும் பொன்னுமைக்கப்பட்ட புஷ்ப்பவருஷம் —

பாங்க்ரெங்கும்பூவனங்கள் மலைகளைங்கும்மீர்புண்க்கார் என்பதும்பாடல். முழவு-வாச்சியப்பொது. அந்நாட்டிலுள்ளார் பொற்பூவமைத்து மங்கலமாகத்தூவலின் “நிலங்களைக்கும்பொலஞ்சுடாப்பூ” என்றார். (௧௪௨)

திசைகடோறுமவருமபெருமையமைச்சர்சேனைப்பெருவெள்ளங் குசைகொள்வாசிரிசைவெள்ளங்குமபயானையணிவெள்ள மிசைகொள்பண்ணுமபிடிவெள்ளமேவுஞ்சோறறுவெள்ளங்கண் டசைவிலின்பபெருவெள்ளத்தமர்ந்துகொடுங்கோளுரணைநதார்.

(இ-ள்.) திசைகடோறும = திகளுகடோறும, வரும்பெருமையமைச்சர்சேனைப்பெருவெள்ளம = வருகின்ற பெருமைபெற்ற மந்திரிகளோடு சேனைகளினசெறிவும்; குசைகொள்வாசிரிசைவெள்ளம = பிடர்மயினாக்கொண்ட குதிரையணிகளின்பெருக்கமும், கும்பயானையணிவெள்ளம் = மத்தகத்தையுடைய யானையணிகளின்மலிவும், மிசைகொள்பண்ணும்பிடிவெள்ளம = மேற்கொண்ட அலங்காரத்தை யுடைய பெண்யானைகளின் மிகுதியும்; மேவுஞ்சோறறுவெள்ளங்கண்டு = அனைவரும்விரும்பும் அன்னத்தின்குவியலசளும் நோக்கி, அசைவிலின்பபெருவெள்ளத்தமர்ந்து = குன்றுதலில்லாத இனப்பெருகவிழைமுதி, கொடுங்கோளுரணைநதார் = கொடுங்கோளுரைச்சோநதார்.—எ-று.

திசைகடோறுங்கண்டு என இயையும். வெள்ளம்-மிகுதிப்பொருட்டு. குசை-குதிரைப்பிடாமயிர. பண்ணுதல - அலங்கரித்தல. (௧௪௩)

கொடுங்கோளூரின்மதில்வாயிலணிகோடித்துமறுகிலுடுத் தொடுங்கோபுரங்கண்மாளிகைகள்சூளிசூளிசாலைகடெற்றி நெடுங்கோநகர்க்களாடரங்குநிரநதமணி,ததாமங்கமுகு விடுங்கோதைப்பூநதாமங்கணிகைத்துவெவ்வேறலங்கரித்து.

(இ-ள்.) கொடுங்கோளூரினமதில்வாயிலணிகோடித்து = கொடுங்கோளூரிலே அரண்மனைவாயில அணிகளாலலங்கரித்தது, மறுகிலுடுத்தொடும் = வீதிகளிலே நகைத்திரமண்டலத்தையளவிட; கோபுரங்கண்மாளிகைகள்சூளி = கோபுரங்களும் மாடங்களும் அரமியமாயுள்ள மேலிடங்களும், சூளிசாலைகடெற்றி = சூளிந்தசாலைகளும் மேடைகளும், நெடுங்கோநகர்க்களாடரங்கு = நெடிய அரசநகரங்களும் சித்தனசபைகளும்மாயி இவற்றை, நிரநதமணிததாமங்கமுகு = நிறைந்த இரத்தினக்கோவைகளும் கமுக்குகளும், விடுங்கோதைப்பூநதாமங்கன் = தொகைவிடுதற்குரிய கொத்தமைந்த பூமலைகளும்மாயி இவற்றைகொண்டு, நிராத்துவெவ்வேறலங்கரித்து = வரிசைப்படுத்தித் தனித்தனி அலங்கரித்து.—எ-று.

அரண்மனைவாயில் ஊரதிகளினிழிந்து உள்ளெழுநதருளுதற்கு உரியதான மாகலின் அதனை மிக அலங்கரித்தனொன்பார் “மதில்வாயிலணிகோடித்து” எனவேறுவித்தனர். (௧௪௪)

நகரமாந்தொதீர்கொள்ளநண்ணியெண்ணிலரங்குதொறு மகரக்குழைமுமாதர்க்கள்பாடியாடமணிவீதியிலணைவார் சிகரநெடுமாளிகையணையார்சென்றுதிருவஞ்சைக்களத்து நிகரினெண்டர்தமைக்கொண்டிபுருந்தாருதியர்நெடுநகையார்.

(இ-ள்.) நகரமாந்தர்நண்ணியெதீர்கொள்ள = நகரத்தினுள்ளவர்கள் வந்தெதீர்கொள்ள; எண்ணிலரங்குதொறு = அளவில்லாதபுண்சாலைகடோறும்; மகரக்

குழைமாதர்கள் பாடியாட = மகரக்குழைகளை யணிந்த மடந்தையர் பூடி நடிக்க, மணி வீதியிலனைவாரு தியாரெடுத்தகையார் = அழகியவீதியில் அடைவாராகிய சேரமான் பெருமானாயினார்; சிகரெடுமாளிகையணையா = சிகரங்களை ஓடிடைய நெடிய ஆரண்மணையையடையாராய்; நிகரினெண்டர்தமைககொண்டு சென்று = ஒப்பற்ற வன் றெண்டப்பெருமானை உடன்கொண்டுபோய்; திருவஞ்சைக்களத்தப்புகுந்தார் = திருவஞ்சைக்களத்தைச் சேர்ந்தார். —எ-று. (கசடு)

இறைவர்கோயின் மணிமுன்றில் லலங்கொண்டிறைஞ்சியெதிர்புக்கு நிறையுககாத லுடன் வீழ்நதுபணிநதுநோநின்ற ரூரார் முறையிலவிளமபுநதிருப்பதிகமுடிப்பதுகவகையென்றெடுத்துப் பிறைகொண்டமுடியார்தமைப்பாடிப்பரவிப்பெருமாளுடனெழுந்தார்.

(இ-ள்.) ஆருராபெருமாளுடன் = நம்பியாருரவள்ளலா சேரமான் பெருமான் னையனாரோடு, இறைவர்கோயில் வலங்கொண்டு = சிவபெருமான் கோயிலை வலவந்தது, மணிமுன்றிலிறைஞ்சி = அழகியமுற்றத்திலே வணங்கி, எதிர்புக்கு = சநகிதிமுன்னடைந்தது, நிறையுககாதலுடன் வீழ்நதுபணிநதுநோநின்று = நிறைந்த அன்பால் வீழ்நதுநமஸ்கரித்தது எனினின்று; முறையிலவிளமபுநதிருப்பதிகம் = முறைப்படி பாடுநதிருப்பதிகத்தை, முடிப்பதுகவகையென்றெடுத்தது = “முடிப்பதுகவகை” என்று தொடங்கி, பிறைகொண்டமுடியார்தமை = இளம்பிறையணிந்த திருமுடியையுடைய இறைவரை, பாடிப்பரவித்தொழுதாரா = பாடித்ததித்தது இறைஞ்சினார். —எ-று.

முடிப்பதுகங்கை - பண் - கொல்லிக்கொளவாணம்.

திருச்சிறந்தம்பலம்.

முடிப்பதுகங்கையுநதிங்களுஞ்செற்றதுமுலவையி னெடிப்பதுமாத்தினாநீறெழக்கனை நூறினார் கடிப்பதுமேறுமென்றஞ்சுவன்றிருக்கைகளார பிடிப்பதுபாமன்றியில்லையோவெம்பிரானுக்கே.

காய்சினமாலவிடைமாணிக்கத்தெங்கரைக்கண்டத திசனையூரெனட்டோடி ரண்மெவிருமபிய வாயினசோப்பகைஞானியப்பனடித்தொண்டன்ற னேசினபேசுமின்றெண்டாகளெம்பிரானையே.

திருச்சிறந்தம்பலம்.

தொழுதுதினைத்துபுறமபோநதுதோன்றப்பண்ணும்பிடிமேற்பார் முழுதுமேத்தமபியைமுன்பேற்றிப்பின்புதாமேறிப் பழுதின்மணிச்சாமவைச்சிபபைம்பொன்மணிமாளிகையிலவரும் பொழுதுமறுகிவிருபுடையுமிடைந்தார்வாழ்த்திப்புகல்கின்றார்.

(இ-ள்.) தொழுது = (சேரமான் பெருமானாயினார் தாரும் சிவபெருமானைப்) பணிந்தது; தினைத்துப் புறம்போந்தது = பரவசப்பட்டென்று வெளியேவந்தது; தோன்றப்பண்ணும்பிடிமேல் = விளங்க அலங்கரித்த யானைமேல்; பார்முழுதுமே த்த நம்பியை, முன்பேற்றி = உலகமுழுமையும் துதிக்க நம்பியாரூரரை முன்ன ரெழுந்தருளுவித்தது; பின்புதாமேறி = பின்னர்த் தாம்இவர்த்தது; பழுதின்மணிச்சாம

ரைவீசி = குற்றமற்ற மணிகளிழைத்த சாமரையைவீசிக்கொண்டு; பைமபொன்மணியாளிகையிலவரும்பொழுது = பசும்பொன்னாலும் மணிகளாலும்மைத்த மாளிகையையடையுங்கால், மறுகிலிருபுடையுமிடைநதார வாழத்திப்புக்கல்கினரூர் = வீதிகளின் இருபக்கத்திலும்நெருங்கியவர்கள் புகழ்நதுவிளம்புவாரா. —எ-று.

பிடியெனபது ஈண்டு யானைப்பொதுப்பெயராய் நினநது. (௧௬௭)

நல்லதோழர்நம்பெருமாடமகஞ்சுமபியிவொனபா
 ரெல்லையிலலாத்வமுன்பெனசெய்தோய்வரைத்தொழுவெனபார்
 செல்வமினியெனபெறுவதுநஞ்சிலமபுரட்டுக்கெனவுலாபபார்
 சொல்லுநதரமோபெருமாள்செய்தொழிலைப்பாரீரெனத்தொழுவார்.

(இ-ள்.) நம்பெருமாடமக்கு நமபியிவா நல்லதோழரென்பார = நம்பெருமானுக்கு நம்பியாரூரென்னுமிவா நல்லதோழரெனநவிலவாரா; இவரைத்தொழுவெல்லையிலலாத்வமுன்பெனசெய்தோமெனபார = இவ்விருவரையும் வணங்குதற்குமுறகாலத்திலே அளவுபடாதவமாக யாதபுரிநதோமென்று கூறுவா, இனி நஞ்சிலம்புநாட்டுக்குப்பெறுவது செல்வமெனெனவைவுரைப்பார = இனி நமது மலைநாட்டுக்குப்பெறுவதாகியசெல்வமயாது எனநிசைப்பா, சொல்லுநதரமோ பெருமாள்செய்தொழிலைப்பாரீரெனத்தொழுவார = இதுசொல்லுநதரத்ததோ நமது பெருமானசெய்யுத்தொழிலை காண்பீரெனநுரைத்தது வணங்குவாரா —எ-று

தம்பெருமான பிறாககுச் சாமரைவீசுகின்றாரெனக்கூறுதல தமக்கியலபன்மையான் “சொல்லுநதரமோ பெருமாள்செய்தொழிலைப்பாரீரெனத்தொழுவார” எனரூர். (௧௬௮)

பூவும்பொரியும்பொற்றுக்குமபொழிநதுபணிவார்பொருவிலவா
 மேவும்பொன்னித்திருநாடேபுவிக்குத்திலகமெனவியப்பார்
 பாவுநதுதிகளெமருங்குமபயிலவநதுமாளிகையின்
 மாவுககளிறுநெருங்குமணிவாயிலபுருகுதுமருங்கிழிநதார்.

(இ-ள்.) பூவும் பொரியும் பொற்றுகளும் பொழிநதுபணிவார = மலாகளையும் பொரிகளையும் பொற்சண்ணங்களையும் சொரிநதுவணங்குவா, பொருவிலவா மேவும்பொன்னித்திருநாடே = ஒபயில்லாத இவாவீற்றிருக்கும் காவிரிநதிக்குமுஞ்சோண்டே; புவிக்குத்திலகமெனவியப்பார = இவவுலகத்திற்குத்திலகமென்று வியந்துகூறுவார், பாவுநதுதிகளெமருங்குமபயிலவநது = இத்தனமையாகப்பரவியதுதிகள் எப்பக்கத்திலும் நிகழ்வநது, மாவுககளிறு நெருங்கும = குதிரைகளும் யானைகளுஞ்செறித்த, மாளிகையின் மணிவாயிலபுருகுது மருங்கிழிநதார = மாளிகையின் மணிவாயிலின்புருந்து அருகே இழிநதருளினார். —எ-று (௧௬௯)

கழறிற்றறியுநதிருவடியுங்கலைநாவலர்தமபெருமானு
 முழவிற்பொவியுநதிருநெடுந்தோண்முனைவாதமமையுடனகொண்டு
 விழவிற்பொவியுமாளிகையிலவிளங்குசிகங்காசனத்தின்மிசை
 நிழறிக்கொளிரும்பூணூரையிருத்தித்தாமுநோநின்னு.

(இ-ள்.) கழறிற்றறியுநதிருவடியும் = கழறிற்றறிவார்நாயனரும்; முழவிற்பொவியுநதிருநெடுந்தோள் = மததனம்போற்றிரண்டு விளங்குநதிருநெடுந்தோள்களையுடைய; கலைநாவலர்தம்பெருமானு முனைவாதம்மை = கலையிற்றிறந்த நாவலர்பெருமான்கையிமுத்தவரும்; திக்கொளிரும்பூணூரை = திக்கமுழுமையும் காந்திரம்பும்

திருவாபரணதையுடையவருமாகிய திருநாவலூரை; உடன்கொண்டு = அழைத்துச் சென்று, விழுவிறடொலியுமானிகையில = மங்கலத்தோடு விளங்கும் திருமானிகையிலே; விளங்குஞ் சிங்காசனத்தின்மீசையிருத்தித் தாமுநோரினறு = பிரகாசிக்கின்ற சிங்காசனத்தின்மீதிருத்தித் தாமும் எதிரோரினறு.—எ-று.

திருவடி யெனபது அடிகளார எனலும் பொருளது.

(கரு0)

செம்பொறகரகவாசநீர்தேவிமாகளெடுத்தேநத
வம்பொறபாதநதாம்விளக்கியநுளபபுகலுமாநூர
தம்பொற்றூவாவாகியிதுதகாதென்றருளத்தரணியிலவீழ்
தெம்பெற்றிமையாற்செய்தன வினுகெல்லாமிசையவேண்டுமென.

(இ-ள்.) செம்பொறகரக வாசநீர தேவிமாகளெடுத்தேநத = செம்பொண்ணலாகிய கரகத்திலுள்ளபரிமளநீரைத் தேவிமாகளெடுத்துவிடுக அம்பொறபாதநதாம்விளக்கியநுளபபுகலும் = அழகியபொன்போலுநதிருவடிகளைத் தாம்விளக்கத்தொடங்கலும், ஆரூராதம்பொறநூவாவகி = நம்பியாரூராதம்முடைய அழகியதிருவடிகளைவாகிக்கொண்டு, இதுதகாதென்றருள = இவ்வநம இப்பற்றுதல் தகாதென்று இசைத்தருள, தரணியிலவீழ்நது = அவாபூமியில்வீழ்நதுபணிநது, எம்பெற்றிமையாலிங்குசெய்தனவெல்லாம் = எமது அன்புமேலீட்டால் இங்கு செய்தனயாவும், இசையவேண்டுமென = அங்கீகரித்தருளவேண்டுமென்ப பிரார்த்திக்க —எ-று.

பெற்றிமை ஈண்டு அன்புமேலீட்டினமேற்று

(கருக)

பெருமாள்வேண்டவெதிமறுக்கமாட்டாரனபிறபெருநகையார்
திருமாநெடுதோளுதிபிரான்செய்தவெல்லாங்கண்டிருநதா
ரருமானங்கொளபூசனைகளடைவேயெல்லாமளித்ததற்பி
நெருமாமதிவெண்குடைவேந்தருடனேயமுதுசெய்துவந்தார்.

(இ-ள்) அன்பிறபெருநகையார் = அன்பிலேபெருநகைமையுடைய நம்பியாரூர, பெருமாள்வேண்ட = சேரமானபெருமானையுடைய வேண்டிக்கொண்டமையால், எதிமறுக்கமாட்டார் = எதிமறுக்க இயலாதவராய், திருமாநெடுதோளுதியாரான = இலககுமிகுடிக்கொண்டபெரியநெடிய தோள்களையுடைய அநாயனார்; செய்தவெல்லாங்கண்டிருநதா = இப்பறிய வுபசாரங்களைவெல்லாம் கோக்கிக்கொண்டிருநதா, அருமானங்கொளபூசனைகளெல்லாம் = அரியமாட்சிமைப்பட்ட ஆராதனை முதலியபலவும், அடைவேயளித்ததற்பின் = முறைப்படி முற்றுவித்ததன்பின், ஒருமாமதிவெண்குடை = ஒப்பற்றபெரிய சந்திரனபோலும் வெண்கொற்றககுடையையுடைய, வேந்தருடனே யமுதுசெய்துவந்தார் = சேரமானபெருமையானாரோடு திருவமுதுசெய்து மகிழ்ந்தார்.—எ-று.

அவர் இவ்வநமியறந்த தாம ஏற்பதில இசைவிலரென்பார் கொண்டிருந்தாரென்றது “செய்தவெல்லாங்கண்டிருநதா” என்றார்.

(கருஉ)

சேரருடனே திருவமுதுசெய்தபின்புகைகோடடி
யாரநறுமென்கலவைமராமதச்சாரதாடையணிமணிபூ
ணீரவினாமென்மலர்ப்பணிகளினையமுதலாயினவருக்களு
சாரவெடுத்துவன்றொண்டர்ச்சாரத்திமிக்கதமக்காக்கி.

(இ-ள்.) சேரருடனே திருவமுதுசெய்தபின்பு = சேரமாள்பெருமானையுடைய திருமுனைப்பாடிக்காரோடு திருவமுதுசெய்தபின்; கைகோட்டி = கரங்களைச்சுத்தி செய்துகொண்டு; நறுமாரமென்கலவை = பரிமளமிக்க மெல்லியச்சந்தனக்கலவை;

கூகடி சேரமான்பெருமானையனூர்புராணம்

காண்டகச்சாந்தாடை யணிமணிப்பூண் = கஸ்தூரிக்கூட்டு ஆடை அழகிய இரத்தி
 சூபரணங்கள்; சரலிசை மெனமலர்ப்பணிகள் = குளிர்ந்த மெல்லிய பூமாலைகள்;
 இனியமுதலாயினவருக்குச்சாரவெடுத்த = இவைமுதலியவர்க்ககண்ணி மிகஎடுத்து;
 வன்றொண்டர்ச்சாத்தி = அவ்வன்றொண்டப் பெருமானுக்குத்தரித்து, மிக்கதமக்கா
 க்கி = எஞ்சியவற்றைத் தமக்குரிமையாக்கி.—எ-று. (கருட)

பாடலாடலின் னியங்கள் பயிற்முதலாம் பண்ணையினி
 னீடுமியினியவிநோதங்கணெருங்குதாலலதொறுநிகழ
 மாடுவிரைப்பூநதருமணஞ்செய்யாராமங்கள் வைகுவித்துக்
 கூடமுனைப்பாடியர்கோவைக்கொண்டுமகிழ்ந்தார்கோதையார்.

(இ-ள்.) கோதையார்முனைப்பாடியர்கோவைக்கூடக்கொண்டு = சேரமா
 ன்பெருமானையனூர் திருமுனைப்பாடிநாட்டுத்தலைவரை உடன்கொண்டு, பாடலாட
 வின்னியங்கள் பயிற்முதலாம் பண்ணையினில் = பாடுதல் ஆடுதல் இனியவாதியங்
 கன்பழகுதல் முதலாகிய கோட்டியிலே, நீடுமியினியவிநோதங்கள் = மிக்க இனியவி
 நோதச்செயல்கள், நெருங்குதாலலதொறுநிகழ = அவ்வக்காலங்கடோறும் வெவ்
 வேறுடக்க, மாடுவிரைப்பூந்தரு = சூழ்ச சுகந்தங்களைவிசும் மலாமரங்களை; மணஞ்
 செய்யாராமங்கள் வைகுவித்தமகிழ்ந்தா = பரிமளிக்கின்ற சோலைகளிலே வதிவித
 டுக்களித்தார்.—எ-று. (கருச)

வேறு.

செண்டாடுந்தொழின்மகிழ்வுஞ்சிறுசோற்றுப்பெருஞ்சிறப்பும
 வண்டாமெலர்வாவிமருவியநீர்வினையாட்டு
 தண்டாமும்மதகுமபததடமலைப்போர்சலமற்போர்
 கண்டாராவிருப்பெய்தக்காவலனார்காதல்செய்நான்.

(இ-ள்.) காவலனா = சேரமான்பெருமானையனூர், செண்டாடுத் தொழின
 மகிழ்வுமஃபந்துவினையாமெதொழின்மகிழ்ச்சியும்; சிறுசோற்றுப்பெருஞ்சிறப்பும =
 பவசித்திரானன்களை உய்யானமுதலிய இடங்களிலே உண்டுகளிக்கும் பெருஞ்சிற
 ப்புகளும்; வண்டாமெலர்வாவி = வண்டுகள்சூசரிக்கும் மலாரிரம்பிய தடாகங்களி
 லே, மருவியநீர்வினையாட்டும் = பொருநதிய நீர்வினையாட்டும்; தண்டாமும்மதகுமப
 ததடமலைப்போர் = வறறாதமுமதகங்களோடு மததகத்தையுமுடைய யானைப்போ
 ரும்; சலமற்போர்கண்டு = தணியாககோபததாற் செய்யப்படும் மல்யுத்தங்களும்
 நோக்கி; ஆரவிருப்பெய்த = அளவுபடாதவிருப்பம்மிக; காதல்செய்நான் = நம்பி
 யாரருக்குக் காதலைவினைக்கும் நாளில்.—எ-று. (கருடி)

நாவலர் தம்பெருமானுந் திருவாரூர் நகராளுந்
 தேவர்பிரான்கழலொருநாண்மிகநினைந்தசிந்தையரா
 யாவியையாரூராணமறக்கலுமாமேயென்று
 மேனியசொற்றிருப்பதிகம்பாடியேவெருவுற்றார்.

(இ-ள்.) நாவலர் தம்பெருமானும் = நாவலர் பெருமானாகிய நம்பியாரூரும்
 திருவாரூர் நகராளுந் தேவர்பிரான்கழல் = திருவாரூர்த்தலைவராகிய தேவநாயகரு
 டைய திருவடினை; ஒருநாண்மிகநினைந்தசிந்தையராய் = ஒருநாண் மிகவும்நினைத்த
 சிந்தையையுடையராய்; ஆவியையாரூராணமறக்கலுமாமேயென்று = சொல்மேலி
 ய = என்னுயிர்போல்வாதாகிய “ஆரூராணமறக்கலுமாமே” என்னுத்திருவாரூர்கோடு

பொருந்திய; திருப்பதிசம்பாடி. செருவுற்றார் = திருப்பதிசுத்தையருளிச்செய்த வெருவினார்.—எ-று.

ஏ-அசை. வெருவுதல் சின்னாள் பிரிந்தமையைச் சிந்தித்து அஞ்சுதல். (௧௫௬)

திருவாரூர் - பண் - தக்கேசி.

திருச்சிற்றம்பலம்.

பொன்னுமெய்ப்பொருளுநதருவானைப்போகமுததிருவும்புணர்ப்பானைப் பின்னையென்பிழையைப்பொறுப்பானைப்பிழையெலாதவிரப்பணிப்பானையின்னதன்மையனென்றறிவொண்ணாவெம்மானையெளிவந்தபிரானையன்னமவைகுமவயற்பழனத்தணியாரூரானைமறக்கலுமாமே.

ஒருரென்றுலகங்களுக்கெல்லாமுரைக்கெலாம்பொருளாயுடன் கூடிக்காளுருங்கமழ்கொன்றைநன்மலைமுடியன்காரிகைகாரணமாகவாளுரைம்மறத்தற்கரியானையம்மான்றன்றிருப்பேர்கொண்டதொண்டொருரன்னடியுரைவல்லாரமரலோகத்திருப்பவாதாமே.

திருச்சிற்றம்பலம்.

திருவாரூர்தனைநினைந்துசென்றுதொழுவேனென்று
மருவாவதொண்டருடன்வழிக்கொண்டுசெலபொழுதி
லொருவாநண்புள்ளருகவுடனெழுநதுகைதொழுது
பெருவானவரம்பனாட்சிரிவாற்றார்பின்செலவார்.

(இ-ள்-) திருவாரூர்தனைநினைந்துசென்றுதொழுவேனென்று = திருவாரூரைச்சிந்தித்து இப்பொழுதேபுறப்பட்டபொய வணக்குவேனென்று, ஆரவமருவுதொண்டருடன்வழிக்கொண்டுசெலபொழுதி = அன்புவாய்ந்த அடியவர்களோடுவழிபற்றிச்செல்லுங்காலையில், பெருவானவரம்பனா = உயர்ந்தசேரகுலாதிபர், ஒருவாநண்புள்ளருக உடனெழுந்து = நீசகமில்லாதாட்பினால் உள்ளமுருக உடனே செழுந்து, கைதொழுது பிரிவாற்றார்பின்செலவார் = கரங்களைகருவித்துக்கொண்டு பிரிவுசெய்யாராய்ப் பின்னே செலவார்.—எ-று.

நண்பென்புழி மூன்றனுருபுவிளக்க.

(௧௫௭)

வன்றொண்டர்முன்னெய்திமனமழிந்தவுணர்வினராயின்
றுமதுபிரிவாற்றேனென்செய்கேன்யானென்ன
வொன்றுநீர்வருந்தாதேயுமதுபதியின்கணிருந
தன்றினார்முனைமுருக்கியரசாளுமெனமொழிந்தார்.

(இ-ள்-) வன்றொண்டர்முன்னெய்தி = வன்றொண்டப்பெருமான் முன்னடைந்து; மனமழிந்த வுணர்வினராய் = உள்ளமழிந்த வுணர்ச்சியையுடையராய்; இன்றுமதுபிரிவாற்றேன் = இப்பொழுது உம்முடைய பிரிவைச்செய்யென்; யானென்செய்கெனென்ன = யான் என்செய்யக்கடவேனென்று விண்ணப்பிக்க; ஒன்றுநீர்வருந்தாதே = நீர் சிறிதும் வருந்தாமல்; உமதுபதியின்கணிருந்து = உமது கரைத்திவ்ருந்துகொண்டு; அன்றினார் முனைமுருக்கி = படைத்தவரைப் பேரிழித்து; அரசாளுமென மொழிந்தார் = அரசாளக்கடவீனென்று அருளினார்.—எ-று.

மனமழிந்த வுணர்வாவது - பிரிவைப் பலகாற்சித்தித்தலான் ஆற்றாது மனக் கரைந்து தோற்றமில்லதாக அச்சிந்தனைமாத்திரம் நிற்பது. அன்றினர் - பகைவர். இதனை “ அன்றினர் புரங்க எழலிடை யவியக் - குன்றுவளைத் தெய்த குன்றாக் கொற்றவ” என்னும் திருவிடைமருதூர் மும்மணிககோவையானு முணர்க (௧௫௮)

ஆளுராமொழிந்தருளவதுகேட்டவருடசேரர்
பாரோடுவிசுமபாட்சியெனக்குமதுபாதமலா
தேருருடுடுவீதித்திருவாருர்க்கெழுந்தருள
சேருருமனக்காதனீக்கவுமஞ்சுவளெனாரர்.

(இ-ள.) ஆளுராமொழிந்தருள வதுகேட்டவருடசேரா = நமயியாளுர் இங் கணம் அருளிச்செய்யக்கேட்ட திருவருள்பெற்ற சேராகுலத்தலைவா, எனக்குப்பா ரோடுவிசுமபாட்சி யுமது பாதமலா = அடியேனுக்கு மண்ணுலகோடு வின்னுலகா டியும் தேவரீருடைய திருவடித்தாமமாமலாகளேயாகும், தேருருடுடுவீதித் திருவாருர்க்கெழுந்தருள = தோகளுருகின்ற கெடியவீதிகளையுடைய திருவாருருக் கீழ்க்கெழுந்தருளுமபடி, சேருருமனக்காதல = ஒற்றுமைப்படடுசெ செல்லும் தேவரீரது திருவுள்ளக்கருந்தை, நீக்கவு மஞ்சுவளெனாரா = அகற்றுதற்கும் அஞ்சுகின்றே னென்றார் —எ-று

எனவே, யானும் உடன்வரத்தணிகின்றேனென்பது.

(௧௬)


மன்னவரைதுமொழியவன் றொண்டொடொடொழியா
ரென்னுயிருக்கின னுயிராமெழிலாளுபபெருமானே
வன்னெஞ்சக்களவனெனமறந்தேன்மதியணிந்தா
ரின்னருளாலரசளிப்பீரீரிருப்பீரெனவிதைஞ்ச

(இ-ள.) மன்னவரைதுமொழிய = சேரகுலசுகுரிசிலரா அவ்வாறு விண்ண பபிக்க, வன்றொண்டொடொழியா = வன்னெண்டபபெருமான் எதிரோகூறு வார், எனனுயிருக்கின னுயிராமெழிலாளுப பெருமானே = எனதுயிராகு இனிய உயிராய்வளங்கும் அமுதமிக்க ஆளுரில லீற்றிருக்கும் பெருமானே, வன்னெஞ்சக்க ள்வனென் மறந்திரேன = வலியெஞ்சுததையுடைய களவனாகியயான் மறந்திருக் கமாட்டேன், மதியணிந்தாரின்னருளால் = சந்திரனையணிந்த சுவரரைது இனி யதிருவருளால், அரசளிப்பீரீரிருப்பீரென விதைஞ்ச = இவ்வரசைப பாதுகா ப்பீர் நீர் இருப்பீராகவென்று வணங்கலும் —எ-று.

எனைக்கருவீரே உயிரியக்கு மாறுபோல உயிராயியக்கும் தலைவொன்பாரா “என்னுயிருக்கின னுயிராமெழிலாளுபபெருமான்” எனறும், இத்தகையபெருமான் என்பொருட்டுத் தூதுசென்று எனக்குப்பாலித்த திருவருளமறந்த வலியசுத்ததை யுடைய வஞ்சகன்யானென்பாரா ‘வன்னெஞ்சக்களவனென’ என்றமகூறினார்.

மற்றவருமபணிந்திசைந்தேமந்திரிகடமையழைத்துப்
பொற்புரிதைதொன்னகரிவிறழைக்குமுன்புகுந்த
நப்பெரும்பண்டாரநானாவருக்கமானவெலாம
பற்பலவாமாளின்மிசையேற்றிவரப்பண்ணுமென.

(இ-ள.) அவரும்பணிந்திசைந்த மந்திரிகடமையழைத்து = சுழறிற்றறிவா ள்காயனாரும்வணங்கி யுடன்பட்டு மந்திரிமார்க்களையழைத்து; பொற்புரிதைதொன்ன



മിഥുനം

கரிந் = அழகுநிரம்பிய நமது பழையமையாகிய கரத்தினே; இற்றைக்கு முன்பு குந்த = இன்றைக்குமுற்பட்ட காலங்க ளினைத்தினுஞ்சேர்ந்த; நற்பெரும்பண்டாரம் = சிறந்தனவாய்மிக்க நிரவியக்குவியல்களும்; நானாவருக்கமானவெலாம் = மற்றைப் பலவகைப்பட்ட பண்டங்களும்மாகிய எல்லாவற்றையும்; பற்பலராமாளினியினையேற்றி = மிகப்பலராகிய ஆள்களின்மீதேற்றி, வரப்பண்ணுமென = (விரைவில்) வரச்செய்வீராகவென்று ஆஞ்ஞாபிக்க.—எ-று.

மற்று - ஏ - அசைகள். அன்றையவருவாய் பொக்கிஷத்திலே அப்பொழுது சேர்ந்திராதாகவின் “ இறறைக்குமுன்பு குந்த பண்டாரம்” என்றார். (௧௬௧)

ஆங்கவரும் னுவரையாயமாகிய தனங்க ளோங்கியபொன்னவமணிகளொளிர்மணிப்பூண்டிகில்வருக்க ஞாங்காநிறைவிரையுறுப்பு வருக்கமுதன லஞ்சிறப்பத் தாங்குபொதிவினைஞர்மேற்றலமலியக்கொண்டணைந்தார்.

(இ-ள்.) அவரும் னுவரையாயமாகிய தனங்கள் = அம்மநதிரிமாகளும் அன்றையும் நிரண்டென பலவகைத்திரவியங்களும்; ஒங்கியபொன்னவமணிகள் = உயர்ந்தபொன்களும் நவரத்தினங்களும், ஒளிர்மணிப்பூண்டிகில்வருக்கம் = ஒளிவிடும் இரத்திபிரணங்களும் ஆடைவகைகளும்; ஞாங்காநிறை விரையுறுப்பு வருக்கமுதல் = அருகெக்குநிறைக்கப்பட்டுள்ள நானாவித வாசனைவருக்கங்களு முதலிய வற்றை; நலஞ்சிறப்ப = சேரலாநிபருககுச் சிறந்தவுகையிக்கும்படி; தாங்கு பொதிவினைஞர்மேல் = பொதிசுமக்குந் தொழிலாளிகளமேலே, தலமலியக்கொண்டணைந்தார் = பூமிமுற்றும் நிரம்பக்கொண்டெய்வந்தார்.—எ-று. ஆங்கு - அசை. ()

மற்றவற்றின் பரப்பெலலாம்வன்றொண்டர்பரிசனத்தின் முற்படவேசெலவிட்டுமுனைப்பாடித்திருநாடர் பொற்பதங்கள்பணிநதவரைத்தொழுதெடுத்திப்புனை யலங்கல் வெற்புயர்தோளுறத்தழுவிவிடையளித்தார்வன்றொண்டர்.

(இ-ள்.) அவற்றின் பரப்பெலலாம் = அப்பொதிகளனைத்தையும்; வன்றொண்டர் பரிசனத்தினமுற்படவே செலவிட்டு = வன்றொண்டப்பெருமானுடைய பரிசனங்களின்முன்னே செல்ல ஏவி. பொற்பதங்கள் பணிநதவரை = தம்முடையபொன்போலும் திருவடிகளிற்பணிந்த சேரர்குலகருநிசிலாரை; முனைப்பாடித்திருநாடர் வன்றொண்டர் = திருமுனைப்பாடி நாட்டுத்தலைவராகிய நம்பியாரூரர், தொழுதெடுத்து = தாரும்வணங்கி அவரையெடுத்தது; அலங்கல்புனைவெற்புயர் தே- னுறத்தழுவி விடையளித்தார் = மாலையையணிந்த மலைபோலும் உயர்ந்த தோள்களிலே பொருந்தத்தழுவி விடைநதநதார்.—எ-று. மற்று அசை. (16௨)

ஆருரவர்தமக்குவிடையருளியங்ககன்று காருருமலைநாடுகடந்தருளிக்கற்சுரமு நீருருங்கான்பாறுநெடுங்காணுமபலகழியச் சீருருந்திருமுருகன்பூண்டிவழிச்செலவணைந்தார்.

(இ-ள்.) ஆருர் ரவர்தமக்குவிடையருளி யங்ககன்று = எம்பியாரூரர் ஆர் ராயனார்க்கு விடையளித்து அன்விடம்விட்டுநீங்கி; காருருமலைநாடுகடத்தருளி = மேகங்கள்வழும் மலைநாட்டை விரைந்தகன்று; கற்சுரமும் = பரல்கன்பரம்பிய

பாலிவங்கனும்; நீருக்குகான்யாறும் = நீர் சிறுகவோமும் கான்யாறகனும்; செங்காணுமபலகழிய = செடியகாடுகளும் பலநீங்க; சீருகுத்திருமுருகன் பூண்டியழிச்செவ்வணந்தார் = சிறப்புப்பெற்ற திருமுருகன் பூண்டியென்னும் தலத்தின்வழியாகச் செல்லவந்தார்.—எ-று. (க௯௪)

திருமுருகன் பூண்டியயற்செல்கின்றபோழ்தின்கட்
பொருவிடையார்மபிக்குத்தாமேபொன்கொடுப்பதலா
லொருவர்கொடுப்பக்கொள்ளவொண்ணுமைக்க துவாங்கிப்
பெருகருளாற்றங்கொடுக்கப்பெறுவதற்கோவதுவறியோம்.

(இ-ள்.) திருமுருகன் பூண்டியயலசெல்கின்ற போழ்தின்கண் = திருமுருகன் பூண்டிக்கு அருகேசெலலுந் தருணத்தில, பொருவிடையார் = போரபுரியும் இடபவாணத்தையுடைய எம்பிரான, நம்பிக்குத் தாமேபொன்கொடுப்பதலா = நம்பியாரூருக்குத் தாமே பொன்கொடுப்பதன்றி, ஒருவாகொடுப்பக் கொள்ளவொண்ணுமைக்கு = வேறொருவாருக அவாவாறுகுதற்கு உடன்பாடின்றமையால், அதுவாறுகி = அவர்கொண்டவரும் பொருளைக்கவாறுது, பெருகருளாற்றங்கொடுக்க = மிக்க திருவருளால் பின்னாத்தாங்கொடுக்க, பெறுவதற்கோவதுவறியோம் = அவர்பெறுவதன்பொருட்டோ (அல்லது வேறுகருதியோ) அவாகருததையுணரேம்.—எ-று.

ஒண்ணுமைக்கு வேறறுமைமயக்கம் (க௯௫)

வென்றியிருபூதங்கள்வேடர்வடிவாய்ச்சென்று
வன்றொண்டார்பண்டாரங்கவரவருள்வைத்தருள
வன்றினாபுரமெரித்தாரருளால்வேட்டுவப்படையாய்ச்
சென்றவாதாமவருவழியிலிருபாலுஞ்செயிர்த்தெழுநது.

(இ-ள்.) அனறினாபுரமெரித்தார = பகைவா முப்புரங்கணையெரித்த பரமா; வென்றியிருபூதங்கள்வேடர்வடிவாய்ச்சென்று = (தம்முடைய) வெற்றியிக்கபூதங்கள் வேடருருக்கொண்டுகொன்று, வன்றொண்டார்பண்டாரங்கவர = வன்றொண்டப்பெருமானுடைய திரவியங்களைக்கவரும்படி; அருளவைத்தருள = திருவுளத்திற்கொண்டருள; அருளால் = அக்கடவுளுடைய திருவருளால், வேட்டுவப்படையாய்ச்சென்று = அபூதங்கள் வேடாகட்டமாகச் சென்று; அவர்வருவழியிலிருபாலுஞ்செயிர்த்தெழுநது = அநநாயனார் வருமவழியிலே இருபக்கத்திலும் சினைத்தெயிர்த்து.—எ-று. தாம-அஃசை. (க௯௬)

வில்வாங்கியலகம்புவிசைநாணிற்சுகதித்துக்
கொலவோயிங்கிட்டுப்போமெனக்கோபத்தாற்சுத்தி
யெல்லையிலபண்டாரமெலாங்கவாறுதுகொளவிரிந்தோடி.

யல்லலுடன்பறியுண்டாராரூரர்மருங்கணைநதார.

(இ-ள்.) வில்வாங்கியலகம்புவிசைநாணிற்சுகதித்து = வில்லைவளைதது ஈர்க்கையுடைய அம்புகளை விசையோடுபொருந்திய நாணியோடுதொடுத்தது: கொலவோயிங்கிட்டுப்போமென = உம்மைக்கொல்வோம், இத்திரவியங்களை இங்கே எறித்துவிட்டுச் செல்லுமென்று; கோபத்தாற்சுத்தி = கோபத்தினாலேதாக்கி; எல்லையில் பண்டாரமெலாங்கவர்த்துகொள = அளவுபடாத திரவியங்களை யெல்லாம் அவாகைப்பற்றிக்கொள்ள; பறியுண்டாரல்லலுடனிரிந்தோடி = பறிக்கப்பட்டவரெல்லாம் துன்பத்தோடுபிரிந்தோடி; ஆரூரர்மருங்கணைந்தார் = நம்பியாரூரர்பாங்கு கண்ணினார்.—எ-று. (க௯௭)



ஆரூராதம்பாலவ்வேடுவர்சென்றணையாதே
 நீருருஞ்செஞ்சடையாரருளிணைங்கவவா
 சேருராதிருமுருகன் பூண்டியினிற்சென்றெய்திப
 போருருமழவிடையார்கோயிலைநாடிபுக்கார்.

(இ-ள்.) நீருருஞ்செஞ்சடையாரருளிணை = கங்கைதவழபெற்ற சிவந்தழை
 யையுடைய கடவுளின் திருவருளிணை, ஆரூராதம்பாலவ்வேடுவர்சென்றணையாதே
 நீங்க = நம்பியாரூர்ப்பால அவ்வேடர்களடைந்த நெருங்காமல நீங்கிவிட, அவர்
 சேருராதிருமுருகன் பூண்டியினிற் சென்றெய்தி = அவ்வாரூர் தாம அடைந்த தல
 மாகிய திருமுருகன் பூண்டியிற் சேர்ந்து, போருருமழவிடையார கோயிலைநாடிபுக்
 கார் = போர்த்தொழிலை மேற்கொண்ட இளமைபெற்ற இடபவாகனதையுடைய
 இறைவரது ஆலயத்தைநாடி அணுகினார்.—எ-று. ஏ-அசை (௧௬௮)

அங்கணர்தங்கோயிலினையஞ்சலிகூப்பித்தொழுது
 மவகுலுறநீண்டதிருவாயிலினைவந்திறைஞ்சிப
 பொங்குவிருப்புடன் புக்குவலங்கொண்டுபுனிதநதி
 திங்கண்முடிக்கணிந்தவர்தந்திருமுன்புசென்றணைந்தார.

(இ-ள்.) அங்கணர்தங்கோயிலை = அருட்கண்ணராகிய அண்ணலாரது திரு
 வாலயத்தை; அஞ்சலிகூப்பித்தொழுது = கண்டவுடன் கரங்குவித்துப்பணிந்த
 மங்குலுறநீண்டதிருவாயிலினைவந்திறைஞ்சி = மேகநவழவோறாகிய திருவாயிலை
 யடைந்து வீழ்ந்துபணிந்து, பொங்குவிருப்புடன் புக்குவலங்கொண்டு = ஓங்கியகா
 தலால் உட்புருந்தபிரதக்ஷிணஞ்செய்து, புனிதநதிநிககண்முடிக்கணிந்தவராதம் =
 தூயகனகையையும் இளமையிறையையும் திருமுடியிருடிய சிவபெருமானது; திருமு
 ன்புசென்றணைந்தார = சந்திதானத்தினமுன்னாச்சாரந்தார்.—எ-று. (௧௬௯)

உருகியவன் பொடுகைகள் குவித்துவிழுகுதுமைபாக
 மருவியதமபெருமான முனவனறொண்டர்பாடினா
 வெருவுறவேடுவர் பறிகுமவெஞ்சுரத்திலெத்துக்கிங்
 கருகிருநதிரெனக்கொடுகுவெஞ்சிலையஞ்சொற்பதிகம.

(இ-ள்.) வன்றொண்டர = வன்றொண்டப்பெருமான், உருகியவன்பொடுகை
 கங்குவித்துவிழுகுது = (உடலும்உள்ளமும்) உருகுமபடி அன்போடு கரங்களைக்குவி
 த்தவணங்கி; உமைபாகமருவியதம்பெருமான்முன = உமாதேவியாரை வாமபா
 கத்திற்கொண்ட பெருமான்முனனர்நின்று, வெருவுறவேடுவர் பறிகுமவெஞ்சுரத்
 திலிருகு = எம்போலவாரஞ்ச வேடர்கள் திரவியங்களைக்கவருகின்ற வெவ்விய இப்
 பாலிலத்தினருகே; எத்துக்கிங்கிருந்திரென = “எத்துக்கிங்கிருந்திர” என்று; கொ
 டுகுவெஞ்சிலையஞ்சொற்பதிகமபாடினா = “கொடுகுவெஞ்சிலை” எனலும் முதற்குறி
 ப்பையுடைய திருப்பதிகத்தைப்பாடியருளிணார்.—எ-று. உருகிய-வினையெச்சம். (1)

திருமுருகன்பூண்டி - பண் - பழம்பஞ்சாரம்.
 திருச்சிற்றம்பலம்.

கொடுகுவெஞ்சிலைவடுகவேடுவாவிர்வலாமைசொல்லித்
 திடுகுமொட்டெனக்குத்திக்கூறகொண்டாறலைக்குயிடம்

முடுகுநாறியவகெர்வாழ்முருகன் பூண்டிமாநகர்வா [ரானிரே.
யிடுகுதுண்ணிடைமங்கைதன் னொடுமெத்துக்கிங்கிருந் திரொம்பி
முந்திவானவர்தாந்தொழுமுருகனபூண்டிமாநகர்வாய்ப்
பந்தனை விரற்பாவைதன்னையோர்பாகமவைத்தவனைச்
சிந்தையிற்சிவதொண்டனூரணுரைத்தனபத்துங்கொண்
டெந்தம்மடிகளையேத்துவாரிடரொன்றுநதாமிலரே.

திருச்சிறம்பலம்.

சுவாமிபெயர் - ஆவுடைநாயகர். தேவியார் - ஆவுடைநாயகியம்மை. பதிகம்-௬

பாடியவர்பரவுதலுமபரம்பொருளாமவருளால்
வேடுவர் தாமபறித்தபொருளவையெல்லாமவிண்ணெருங்க
நீடுதிருவாயிலின் முன்குவித்திடலுநேரிறைஞ்சி
யாடுமவர்திருவருளாலபடியேகைக்கொண்டார்.

(இ-ள்.) பாடியவர்பரவுதலும = அவாதிருப்பதிகம்பாடித்ததித்தலும்; பர
ம்பொருளாமவருளால் = பரம்பொருளாகிய அபரமருளினால், வேடுவர் தாம்
பறித்தபொருளவையெல்லாம் = வேடுவர் தாம்கைக்கொண்ட பொருளைத்தையும்;
விண்ணெருங்க நீடுதிருவாயிலின் முன் குவித்திடலும = ஆகாயத்தை யளவுப்படி
நீண்ட திருவாயிலின் முன்னே செறித்தலும், நேரிறைஞ்சி = அந்நாயனூர் எதிர்
வணங்கி; ஆடுமவர் திருவருளால் = அந்நடனப்பெருமான திருவருளினால்; அப்
படியே கைக்கொண்டார் = ஒன்றுங்குறையாமல் முழுமையும் ஏற்றுக்கொண்டார்.

எ-று. பரம்பொருள - முன்னைப்பழம்பொருள்.

(௧௭௧)

கைக்கொண்டு கொடுபோமக்கைவினைஞாதமையேவி
மைக்கொண்டமிடறறாரைவணங்கிப்போய்க்கொங்ககன்று
மெய்க்கொண்டகாதலினால்விரைநதேகிமென்கருமபுஞ்
செய்க்கொண்டசாலியுஞ்சூழ்திருவாரூர்சென்றனைந்தார்.

(இ-ள்.) கைக்கொண்டு கொடுபோமக் கைவினைஞாதமையேவி = ஏற்றுக்
கொண்டபின் அவற்றைச்சுமந்துசெல்லும் அத்தொழிலாளிகளைத் தாங்க ஏவி; மை
க்கொண்டமிடறறாரைவணங்கிப்போய் - கருமைசெறிந்த கண்டத்தராகிய அக்கட
வுளைத்தொழுதுசென்று; கொங்ககன்று = ஓகாங்காட்டைக்கடந்து; மெய்க்கொண்
டகாதலினால்வினைநதேகி = உண்மையாகியவிருப்பத்தால் அதிகவினைவுடன்சென்
து; மென்கரும்புஞ்செய்க்கொண்ட சாலியுஞ்சூழ் = மெல்லியகரும்புகளும் வயலி
லேகிரம்பிய செந்நெறையிர்களுஞ்சூழ்ந்த; திருவாரூர்சென்றனைந்தார் = திருவா
ருரைச்சென்றுசேர்ந்தார்.—எ-று.

(௧௭௨)

நாவலர்மன்னவருளால்விடைகொண்டநரபதியார்
ராவியிடுவென்றாரண்பினூராதமைநினைநது
மாவலருமலர்ச்சோலைமகோதையினின் மன்னிமலைப்
பூவலயம்பொதுநீக்கியரசரிமைபுரிந்திருந்தார்.

(இ-ள்.) நாவலர்மன்னவருளால் = நாவலர் தலைவராகிய உம்பியாரூரருளால்;
விடைகொண்டநரபதியார் = விடைபெற்றுச்சென்ற சேரர் குலக்குரியினார்; ஆவி

யினொன்றான் பினூராதமைகினைந்து = உயிரினொன்றாகிய நட்பினையுடைய நம்பியாரூரரைசொந்தித்து; மாவலருமலர்ச்சோலை = வண்டுகள் மொய்க்க அலருகின்றமலர் பரம்பியசோலைகளையுடைய; மகோதையினினை மனனி = கொடுங்கோளுரினோ நிலைபெற்று, மலைப்பூவலயம் = தமக்குரிய மலைநாட்டிலே; பொதுநீக்கி யரசரிமைபுரிந்திருந்தா = பொதுத்தன்மையொழிந்து அரசரிமையைச்செலுத்தி இருந்தார். — எ-று.

உடலால்வேறென்றி உயிரினொன்றென்பா “ஆவியினொன்றான் பினூரா” என்றார். மா - வண்டு. பொதுநீக்கல் - பிறாக்குச்சுதநதரயின்றி முற்றும் தமக்குரிமையாகக்கோடல். (௧௭௩)

இந்நிலைமையுதியர்பிரானெம்பிரான்வன்றொண்டர் பொன்னிவளநாடகன்றுமகோதையினின்மேற்புருந்து மன்னுதிருக்கையினின்மதவரைமேலெழுந்தருள முன்னர்வயப்பரியுகைக்குறுதிருத்தொழில்பின்மொழிகின்றும்.

(இ-ள்.) எம்பிரான்வன்றொண்டா = எமதிறைவராகிய வன்றொண்டப்பெருமான, பொன்னிவளநாடகன்று = சோண்டடைநீங்கி, மகோதையினின்மேற்புருந்து = கொடுங்கோளுநிற் பின்னரடைந்து, மதவரைமேனமன்னுதிருக்கையினின்மேற்புருந்து = வெள்ளையானையிலாரோசணித்து நிலைபெற்றதிருக்கைகளுக்கு எழுந்தருள; முன்னர் = அப்பொழுது அவாகருமுன்பு, இந்நிலைமையுதியர்பிரான் = இத்தகையமையையுடைய சேரமான் பெருமானாயினா, வயப்பரியுகைகருந்திருத்தொழில் = வெற்றிபெற்றதிறையைச்செலுத்தும் திருத்தொழிலை, பின்மொழிகின்றும் = பின்னருரைப்பாம் — எ-று.

கயிலையினில வேற்றுமைமயக்கம். புருந்தாலென்பதும் பாடம். (௧௭௪)

மலைமலிந்ததிருநாட்டுமன்னவனார்மகடல்போற்
சிலைமலிந்தகொடித்தாணைச்சேரலனார்கழல்போற்றி
நிலைமலிந்தமணிமாடநீண்மறுகுமாளிகைகழும்
கலைமலிந்தபுகழ்ககாழிக்கணநாதாதிறமுரைப்பாம்.

(இ-ள்.) மலைமலிந்ததிருநாட்டுமன்னவனா = மிக்கமலைதிருநாட்டுக்குத் தலைவரும்; மகடல்போற்சிலைமலிந்தகொடித்தாணை = பெருமைபெற்றகடல்போற்பெருகிய விற்றொடியேந்திய சேனைகளையுடைய, சேரலனார்கழல்போற்றி = சேரருலாதிபருமாகிய கழறிற்றறிவாராயருடைய திருவடிகளைவணங்கி, நிலைமலிந்தமணிமாடம் - அருங்கமைந்தமணிமாடங்கண்டு; மாளிகைகழும்நீண்மறுகு = தனிமாளிகைகளுஞ்சூழ்ந்த நீண்டவீதிகளையுடைய, கலைமலிந்தபுகழ்க்காழி = தூல்களிலேகிரம்பிய சோத்திவாயந்த சோகாழியிலவதரித்த, கணநாதாதிறமுரைப்பாம் = கணநாதநாயனருடையசரித்திரத்தைக கூறுவாம். — எ-று.

சேரார்க்குவிற்றொடியாகலின் “சிலைகொடித்தாணை” என்றார். கலைமலிந்தபுகழ் - எந்நூல்களாலும் புகழப்படும்புகழ். (௧௭௫)

சேரமான் பெருமானாயினார் புராணம் முற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் - ௭௪௮.

திருச்சிற்றம்பலம்.

கணநாதநாயனார்புராணம்.

ஆழிமாநிலத்தகிலமீன் நளித்தவடிருமுலையமுதுண்ட
வாழிஞானசம்பந்தாவநதருளியவன்பிணதளப்பில்லா
ஆழிமாகடல்வெள்ளத்துமிதநதுலகினுக்கொருமுதலாய
காழிமாநகர்த்திருமறையவர்குலக்காவலாகணநாதர்.

(இ-ள்.) ஆழிமாகிலத்தகடல்கும்ந்தபெருமைபெற்றபூமியின்கண்ணே; அகில
மீன்றளித்தவடிருமுலையமுதுண்ட = உலகங்களை யெல்லாம் பெற்றளித்த உமாதேவி
யாரது திருமுலைப்பாலையுண்டருளிய, ஞானசம்பந்தநர்வந்தருளியவன்பினது = ஞா
னசம்பந்தப்பெருமான் திருலவநாரஞ்செய்தருளியசிறப்பையுடையதாய், ஊழியள
ப்பில்லா மாகடல்வெள்ளத்துமிதநது = ஊழிக்காலத்திலோங்குவரும் அளவுபடாத
பெரியகடல்வெள்ளத்தம் தோணிபோலமிதநது; உலகினுக்கொருமுதலாயகாழிமாந
கர் = உலகத்திற்கு ஒப்பற்ற முதன்மையுடைய சீர்காழியெனனும் திருப்பதியிலே;
திருமறையவர்குலக்காவலர் கணநாதா = அந்தணகுலத்திற்கிறந்தவர் கணநாதரொ
ன்னுத்திருநாமமுடையவர். எ-று.

வாழி மங்கல இடைச்சொல். உம்மை உயரவுசிறப்பு. (க)


ஆயவன்பர்தாமணிமதிற்சண்பையினமர்பெருந்திருத்தோணி
நாயனார்க்குநற்றிருப்பணியாயினநாளுமன்பொடுசெய்து
மேயவத்திருத்தொண்டினில்விளங்குவார்விரும்பிவநதனைவார்க்குத்
தூயகைத்திருத்தொண்டினிலவர்தமைத்துறைதொறுமபயில்வீப்பார்.

(இ-ள்.) ஆயவன்பா = அநதஅன்பரானவர், அணிமதிற்சண்பையினமர்பெருந்
திருத்தோணியாயனார்க்கு = அழகியமதில்கும்ந்த அச்சீர்காழியில் வீற்றிருக்கும்
திருத்தோணியப்பருக்கு, நற்றிருப்பணியாயின நாளுமன்பொடுசெய்து = உரியதிரு
ப்பணிகளாயுள்ளவற்றை அநதினமும் அன்பினாற்செய்து, மேயவத்திருத்தொண்டி
னில்விளங்குவார் = விரும்பிய அநதிருத்தொண்டுகளில் விளக்கமுறவார்; விரும்பிவ
ந்தனைவார்க்குத்தூயகைத்திருத்தொண்டினில் = தம்மைவிரும்பிவந்த அடைந்தவ
ர்களுக்கு அவர்க்குரியகைத்தொண்டுகளிலே; அவர்தமைத்துறைதொறும் பயில்வீப்
பார் = அவர்களை அவ்வவ்விடங்களிலே நியமித்துவிடுவார். எ-று.

நாம் அசை. தூய்மை ஈண்டு உரிமையின்மேற்று. துறை அவ்வத்தொண்டுக
ளின் கூறுபாடுமாம். (உ)

நல்லநத்தனவனப்பணிசெய்பவாநறுநதுணர்மலர்கொய்வோர்
பன்மலர்த்தொடைபுனைபவர்கொணர்திருமஞ்சனப்பணிக்குள்ளோ
ரல்லுநன்பகலுத்திருவலகிட்டித்திருமெழுக்கமைப்போர்க
ளெல்லையில்விளக்கெரிப்பவர்திருமுறையெழுதுவோர்வாசிப்போர்.

(இ-ள்.) நல்லநத்தனவனப்பணிசெய்பவர் = நல்ல நத்தனவனங்களின் தொ
ண்டுகளைப்பூரிசெய்யும்; நறுநதுணர்மலர்கொய்வோர் = வாசனையிடுக கொத்தின்மல
ர்நத மலர்களைப்பறிப்போரும்; பன்மலர்த்தொடைபுனைபவர் = பலவாசிய மலர்மா
லைதொடுப்போரும்; திருமஞ்சனக்கொணர்பணிக்குள்ளோர் = திருமஞ்சனக்கொ
ண்டுகளும் திருப்பணிக்குரியோரும்; அல்லுநன்பகலுத் திருவலகிட்டித் திருமெழுக்



கமைப்போர்கள்—இரவிலும் நல்பகவிலும் திருவகிட்ளித் திருமெழுக்கிடுவோரும்; என்னைவிடவிளக்கெரிப்பவர் = அளவில்லாததிமேறதவோரும், திருமுறையெழுதுவோர் = தேவாரதிருவாசகங்களாதிய திருமுறைகளையெழுதுவோரும்; வாசிப்போர் = அவற்றைவாசிப்போருமாக. —எ-று.

தொண்டக்குரியகாலமாகலின் “நன்பகல” எனரா. இந்நாயனார் ஆளுடையபிள்ளையார்க்குத் தொண்டெழுண்டெடயராகலின் அவாஅருளிய தேவாரத்திருமுறைகளையெயன்றி அவாக்குமுற்காலத்துள்ள மாணிக்கவாசக சுவாமிகளருளிய திருவாசகத்தையும் அடியவரெழுதவும் வாசிக்கும பழக்குவித்திருப்பாராகலால் “திருமுறை” எனபதற்குத் தேவாரதிருவாசகங்களென்ப பொருளவரையலாயிற்றெனக. (௩)

இனையபஃறிருப்பணிகளிலணைந்தவர்க்கேற்றவத்திருத்தொண்டின் வினைவிளங்கிடவேண்டியகுறையெலாமுடித்துமேவசசெய்தேயனையவத்திறமபுரிதலிற்றொண்டனையாக்கியன்புறுவாய்மைமனையறம்புரிநதடியவாக்கின்புறவழிபடுதொழின்மிக்கார்

(இ-ள்.) இனையபஃறிருப்பணிகளில் = இங்ஙனமாகிய பலவகைத்திருத்தொண்டிகளிலே; அணைந்தவார்க்கேற்ற வததிருத்தொண்டின் வினைவிளங்கிட = வந்தவர்களுக்குத்தக்க திருத்தொண்டின்ரொழில் விளங்கும்படி, வேண்டியகுறையெல்லாமுடித்து மேவச்செய்து = அவாக்குவேண்டிய இன்றியமையாதனவற்றையெல்லாமுடிப்பித்து அதிலவிடுததுத்தோரதபின், அனையவத்திறம்புரிதலிற்றொண்டனையாக்கி = அததகைய அததொண்டைப்புரிதலிலே அவரை உரிமையாக்கி; அன்புறுவாய்மைமனையறம்புரிநது=தாம் அன்புமிக்க உண்மையமைந்த இல்லறத்தைநடத்திக்கொண்டு, அடியவாக்கினபுற வழிபடுத்தொழில் மிக்காரா=அடியவார்களுக்கு இன்பம்அதிகரிக்கும்படி வழிபடுத்தொழிலால் (தவஞ்செய்வாரினும்) மேம்பட்டார்.—எ-று.

எ அசை. குறை - இன்றியமையாமை. தொழில்என்பழி மூன்றனுருபுவிளிக்க. ஓவ்வொருவரையும் அவாக்குரியதொழிலிலிடுதது ஆராயவேண்டுமாகலின் “எற்றவத்திருத்தொண்டினமேவச்செய்து” என்றும், தொழிற்று உரிமைநாடியபின் அவரை அததொழிற்று உரிமையாக்கிவிடலவேண்டுமாகலின் “அத்திறம்புரிதலிற்றொண்டனையாக்கி” என்றும், அவரை அங்ஙனம்ஒழுக்குவித்தது தாமும் தமதறத்திற்றவரூத்தொழுகுதல் தவஞ்செய்வாரிலையினும் மேனமையுடைத்தாகலின் “மனையறம்புரிநதடியவாக்கினபுறவழிபடுதொழின்மிக்கார” என்றும் கூறினார், இவற்றைமுறையே “இதனை யிதன விவன்முடிக்கு மென்றாய்ந - ததனை யவனகண் விடல்” எனவும், “வினைக்குரிமை நாடிய பின்றை யவனை - யதற்குரிய கைச் செயல்.” எனவும், “ஆற்றி னொழுகி யறனிமுக்கா வில்வாழ்க்கை - நோறபாரி னொன்மையுடைத்த” எனவும் வருத்திருக்குறள்களாலுணாக. (௪)

இப்பெருஞ்சிறப்பெய்தியதொண்டர் தாமேறுசீரவளர்காழி மெய்ப்பெருநதிருளுனபோனகாகழனமேவியவிருப்பாலே முப்பெருமபொழுதருச்சனைவழிபடுமுளுமன்பொடுநாளு மொப்பில்காதல்குருளங்களிசிறத்திடவொழுகினர்வழுவாமல்.

(இ-ள்.) இப்பெருஞ்சிறப்பெய்தியதொண்டர் = இத்தகைய மிகுசிறப்பமைந்த தொண்டரானவர்; ஏறுசீரவளர்காழி = உயர்ந்த சீர்த்திவளரப்பெற்ற சீர்காழியிலே; மெய்ப்பெருந திருளுனபோனகாகழல் = பெருமைபெற்ற மெய்ஞ்ஞானப்பாணியுண்டருளிய திருளுனசமபந்தவள்ளலின்திருவடினை, மேவியவிருப்பால் = நிலிபெ

ற்றவீருப்பத்தால்; மூப்பெரும்பொழுதருச்சீனைவழிபாடு—முககாலககளிலும்அருச்சித்தலாகியவழிபாட்டிலே; மூளுமனபொடுகளும்—அதிகரித்த அன்போடுதினமும், ஒப்பிலகாதல்உருளககளிசிறந்திட = நிகரற்ற ஆசையிகப்பெற்ற உள்ளமானது மிகு மகிழ்ச்சியடைய, வருவாமலொழுக்கிரா = அநநெறியில் வருவாமல் ஆசரித்தவந்தார.—எ-று.

இநநாயனா ஞானபோனசாதிருவடிகளை முக்காலததும் அருச்சித்தலாகியவழிபாட்டிலே உள்ளம் களிசிறக்க அதிலவமுலாமல் ஒழுக்கிரான்பது கருதது. (இ)

ஆனதொண்டினிலமாநதபேரன்பருமகவிடத்தினிலென்று ஞானமுண்டவர்முண்டரீக்கமுலருசசனைநலமபெற்றுத தூநறுங்கொன்றைமுடியவர்கூடாநெடுங்கயிலைமாலவரையெய்தி மாநநறபெருங்கணங்கடகுநாதாராமவழித்தொண்டினிலைபெற்றாரா.

(இ-ள்.) ஆனதொண்டினிலமாநதபேரன்பரும் = இத்தொண்டில் வீருப்புற்ற நனிஅன்புடைய இநநாயனாரும், அகவிடத்தினிலென்றும் = இப்பூமியிலே எககாலமும், ஞானமுண்டவா முண்டரீக்கமுல = திருஞானசம்பநதமூாததிகளுடைய தாமரைமலரையொத்த திருப்பாதகளை; அருச்சீனைநலமபெற்று = அருச்சித்தமையால புண்ணியவிர்த்தியையடைந்து, தூநறுங்கொன்றைமுடியவா = சுத்தமாகிய சுகந்த மிக்க கொன்றைமாவீகைகுடிய திருமுடியையுடைய சிவபெருமானது, கூடர்நெடுங்கயிலைமாலவரையெய்தி = காரதிபெற்ற நெடியகயிலையகிரியையடைந்து, மாநநற்பெருங்கணங்கடகு = தகுதிபெற்ற நலபெரியகணங்களுக்ககு, நாதாராமவழித்தொண்டினிலைபெற்றாரா = தலைவராம்பதவியைப்பெற்றாரா —எ-று.

இப்பதவி வழித்தொண்டானிலைத்தாகலின அதனை“வழித்தொண்டினிலை”என்றார். வழித்தொண்டு பரமபரைத்தொண்டு. நிலைத்தல-சித்தித்தல. (சு)


உலகமுய்யநஞ்சண்டவர் தொண்டினினுறுதிமெய்யுணாவெய்தியலகிரொண்டருக்கறிவளித்தவர் திறமவனியின் மிசையாக்கு மலர்ப்பொருமபுகழ்ப்புகலியில்வருங்கண்நாதனார்கமுலவாமுத்திக்க குலவுநீற்றுவண் கூறுறுவனாத்திறங்கொளகையின் மொழிகின்றும்.

(இ-ள்.) உலகமுய்யநஞ்சண்டவா = எவ்வுலகத்தாரும் உயிாபிழைக்க நஞ்சதையுண்டருளிய நம்பெருமானது, தொண்டினினுறுதிமெய்யுணாவெய்தி = அடிமைத்தொண்டிலே உறுதியாகிய மெய்யுணாசசியையடைந்து, அலகிரொண்டருக்கறிவளித்தது = அளவில்லாத அடியவர்களுக்ககு இத்தகையஉணாச்சியையுண்டாக்கி, அவர்கிறமவனியின் மிசையாக்கும் = அவ்வடியவா கூறுபாடுகளைப் பூமியிலேவிர்த்தியாக்கிய, மலாபெரும்புகழ்ப்புகலியிலவரும் = விரிந்த பெருங்கீர்த்தியையுடைய சீர்காழியிலவநரித்த, கணநாதனா கமுலவாமுத்தி = கணநாதநாயனாருடைய திருவடிகளைத்ததித்தது; குலவுநீற்றுவண் = விளங்குகின்ற விபூதியையணிந்த வளப்பம்வாய்ந்த, கூறுறுவனாத்திறங்கொளகையின் மொழிகின்றும் = கூறுறுவநாயனா சரித்திரத்தை முறைப்படி கூறுகின்றேம்—எ-று.

அடியவா திரும் ஆக்கலாவது - பலவகைத்தொண்டுகளிலும் அவரை விர்த்திக்கச்செய்தல். (எ)

கணநாதநாயனார்புராணம் முற்றிற்று.

ஆகத்திருவிருத்தம-எனடு.
திருச்செற்றமபலம.



கூற்று வ நாயனார்.

கூற்றுவுநாயனூர்புராணம்.

துன்னூர்முனைகடோள்வலியால்வென்றுசூலப்படையார்த
நன்னுமந்தநதிருநாவினூருநவிலுநலமிக்கார்
பன்னூள்சரடியார்தம்பாதம்பரவிப்பணிந்தேத்தி
முன்னூகியநற்றிருத்தொண்டின்முயன்றார்களாதைமுதல்வனூர்.

(இ-ள்.) களந்தைமுதல்வனூர் = களந்தைப்பதிக்குத் தலைவராகிய கூற்றுவு
நாயனூரைன்பவா துன்னூர்முனைகடோள்வலியால்வென்று = சத்தருக்களின்போ
ர்த்திறத்தைத் தமமுடைய புயவலியால்செயித்து; சூலப்படையாதநனனும் =
சூலாயுத்ததராகிய சிவபெருமானது நற்றிருநாமமானபஞ்சாக்கரத்தை; தநதிருநாவி
னூருநவிலுநலமிக்கார் = தினமும் தமமுடையநாவிலில் உச்சரிக்கும் அரியவொழு
க்கமுடையவர், பன்னூள்சரடியார்தம்பாதம்பரவிப்பணிந்தேத்தி = பலநாளும் சிவ
னடியார்களுடைய திருவடிகளைப்புகழ்ந்து வணங்கித்துதித்து; முன்னூகியநற்றிருத்
தொண்டின்முயன்றாள் = சிறந்த நல்லதிருத்தொண்டுகளிலே முயன்றுவந்தார். எ-று.

அருளின்வலியாலரசொதுங்கவவனியெல்லாமடிப்படுப்பார்
பொருளின்முடிவுங்காண்பரியவகையாற்பொலிவித்திகல்சிறக்க
மருளுங்களிற்றுபாய்புரவிமணித்தேர்ப்படைனூர்முதன்மாற்றார்
வெருளுங்கருவிநான்குநிறை வீரச்செருக்கின்மேலானூர்.

(இ-ள்.) அருளின்வலியாலரசொதுங்கி = திருவருளின்வலியினால் ஏனையரசுக
ளொதுங்க, அவனியெல்லாமடிப்படுப்பார் = பூமிமுற்றும் தமவயமாக்குவாராகி
பொருளின்முடிவுங்காண்பரியவகையாற்பொலிவித்தி = பொருளினெல்லையும் மதி
த்தற்கரியவகையாற்பெருக்கி; இகல்சிறக்கமருளுங்களிற்று = பகைமைமிக மருண்
டுநிறகும் யானைகளும்; பாய்புரவி = பாயநதுசெல்லுகருதிரைகளும்; மணித்தேர்
= மணிகளினிழைத்ததோகளும், படைனூர்முதல = பதாதினும்முதலிய; மாற்றார்
வெருளுங்கருவிநான்குநிறை = பகைவரஞ்சும் நாலவகைச்சேனைகளும் நிறையப்பெ
ற்ற; வீரச்செருக்கின்மேலானூர் = வீரர்களிப்பினால் மேம்பட்டார். எ-று.

முடிவுமென்னும் உமமை எதிரதுதழீஇயது படைனூர்முதலகருவிஎன இயையும்.
கான்குமென்னும் உம்மை முற்றும்மை. வீரச்செருக்கு - வீரத்தாலவினையுங்களிப்பு.

வென்றிவினையின்மீக்கூரவேந்தர்முனைகள்பலமுருக்கிசு
சென்றுதுமபைத்துறைமுடித்துஞ்செருவில்வாகைத்திறங்கமமு
மன்றனமாலையிலைதவர்தமவளநாடெல்லாங்கவாரதுமுடி
யொன்றுமொழியவரசர்திருவெல்லாமுடையாராயினூர்.

(இ-ள்.) வென்றிவினையின்மீக்கூர்ச்சென்றுவந்தாமுனைகள்பலமுருக்கி = வெ
ன்றித்தொழிலின்மேம்படப்போய் அரசாடொடங்கிய யுத்தங்கள்பலவற்றை அழி
த்து; தும்பைத்துறைமுடித்தும் = பலவகைப்படும் தும்பைமாலையுடையும்; செருவி
ல்வாகைத்திறங்கமமுமன்றன்மாலையிலைந்து = யுத்தததிலே வென்றித்திறம்விளங்குந்
வாசனையிக்க வாசனையிலையுடி; அவர்தம்வளநாடெல்லாங்கவர்த்தம் = அப்படைவ
ரது சிறந்தநாடுமுற்றும் கைக்கொண்டும்; முடியொன்றுமொழியு = மருடம்ஒன்றும்

நீங்கலாக; அரசா திருவெல்லாமுடையராயினா = அரசாக்குரிய ஐசுவரியமெல்லாம் உடையராயினா. எ-று,

தும்பைமாலை - போவெல்வாக்குரியது வாகைமாலை - வெற்றிபெற்றார்க்குரியது. இவை பலதிறப்படுதலின் “ தும்பைத்துறை” எனவும், “வாகைத்திறம்,” எனவும் கூறினா. (க)

மல்லன்ஞாலம்புரக்கினறூர் மணிமாமவுளிபுனைவதற்குத் தில்லைவாழநதணர்தமமைவேண்டவவருஞ்செம்பியாதந தொல்லைநீடுகருவமுதலோர்க்கனறிசகுட்டோமுடியென்று நலகாராகிச்சேரலனநமலைநாடணையண்ணுவார்.

(இள்) மல்லன்ஞாலம்புரக்கினறூர் = வளமைவாயநத இப்பூயியைக்காக்கின்ற இந்நாயனா, மணிமாமவுளிபுனைவதற்கு=மணிகளிழைத்த பெருமைபெற்றமுடிசூட்டும்படி; தில்லைவாழநதணாதம்மைவேண்ட = தில்லைவாழநதணாகளை வேண்டிக்கொள்ள; அவரும் = அவாகளும், தொல்லைநீடுசெம்பியாதநகருவமுதலோர்க்கன்றி = தொன்றுதொட்டுவந்த நீண்டசோழகுலமுதல்வாககல்லது; முடிசூட்டோமென்றுநல்காராகி = பிறாககுமுடிசூட்டோமென்று அவாககுத்தரியாகளாய், சேரலன்றன்மலைநாடணையநணனுவா = சேராரகுவசுகுரிசில்து மலைநாட்டையடையச் செல்வாராகி.—எ-று.

அக்காலத்திலே சிற்சபாநாயகா சந்திதியில தில்லைவாழநதணர்களால் முடிசூட்டப்பெற்றயரே பேரரசுகுரியராயிருநதமையின இவரும அங்ஙனமாதற்கு அவரைவேண்டினாரென்க, நண்ணுவா முற்றெச்சம். (ச)

ஒருமைபுரிமைத்தில்லைவாழநதணாகடமயிலொருகுடியையப பெருமைமுடியையருமைபுரிகாவல்பேணுமபடியிருத்தியிருமைமரபுநதூயவர்தாளுசோர்நாட்டிலெய்தியபின வருமையுறவான்மனநதளாநதுமனதுளாடுங்கழல்பணிவார.

(இ-ள்.) ஒருமைபுரிமைத்தில்லைவாழநதணாகடமயிலொருகுடியை = ஒருமைப்பட்ட உரிமையையுடைய தில்லைவாழநதணாகள தகைஞக்குள்ளே ஒருகுடியை, பெருமைமுடியையருமைபுரிகாவல்பேணுமபடியிருத்தி = பெருமைபெற்றமுடியை அருமையாகக்காக்குவகாவலை மேற்கொள்ளும்படியிருத்திவிட்டு; இருமைமரபுநதூயவா = வைதிகமசைவமென்னும் இருவகைமுறைமையினும் சததராகியஅவா, சேரர்நாட்டிலெய்தியபின் = சேரவேநதர்நாட்டிலடைநதபின், வருமையுறவான்மனநதளாநது = வளரும் ஐயத்தால மனநதளாசசியுறறு, மனதுளாடுங்கழல்பணிவார் = சிற்சபையிலேநடிக்குந திருவடிகளைப்பணிவாராயினா.—எ-று.

ஐயுறவாவது நமதுஉதேசம சித்தியாகாமையின நம்பக்கல்ல இறைவாநிரு, வருள் தில்லைபோலுமெனச் சந்தேகித்தல். மரபு-முறைமை. இருமைமரபென்பதற்கு இருபிறப்பு என்னலும், தாய்மரபு தநதைமரபு என்னலும்உண்டு. ஈண்டிருப்பின் இந்நாயனூர் வதேனும் தீங்குவிளைப்பரெனச்சிந்தித்துத் தில்லைவாழநதணர் சென்றாரென்றபடி. (ஊ)

அற்றைநாளிலிரவின் கணடி யேனநனக்குமுடியாகப் பெற்றபேறுமலர்ப்பாதமபெறவேவேண்டுமெனப்பரவும்

பற்றுவிடாது துயில்வோர்க்குக்கனவிற்பாதமலரளிக்க
வற்றவருளாலவைதாங்கியுலகமெல்லாந்தனிப்புரந்தார்.

(இ-ள்.) அறறையாளிலிரவின்கண் = அனறையிரவிலே; அடியேன்றனைக்கு முடியாகப்பெற்றபேறு = அடியேனுக்கு முடியாகும்படி பெற்றபேறுயுள்ளது; மலர்ப்பாதம் = செந்தாமரை மலாபுரையும் திருச்சரண்களையாகையால், பெறவேணெடுமென்பரவும் = அவறறையே பெறவேண்டுமென்று துங்குகும், பற்றுவிடாது துயில்வோர்க்கு = அன்புஅகலாதவராய் நித்திரைசெய்யும் அநராயனார்க்கு; கனவிற்பாதமலரளிக்க = சொப்பனத்தில் (பெருமான) திருவடிகளைச் சூட்டியருள, உறறவருளாலவைதாங்கி = மிக்கதிருவருளால் அவறறைமுடியாகத்தாங்கி, உலகமெல்லாந்தனிப்புரந்தார் = உலகமுற்றும் தனியேகாததார்.—எ-று.

பேறு - பெறுபயன. பற்று - அன்பு உற்ற - மிக்க. (சு)

அம்பொனீடுமபலததுளாராவமுதததிருநடஞ்செய்
தம்பிரானூர்புவியின்மகிழகோயிலெல்லாந்தனித்தனியே
யிம்பர்ஞாலங்களி கூர்வெய்துமபெருமபூசனையியற்றி
யும்பர்மகிழவரசளித்தேயுமையாள்கணவனடிசேர்ந்தார்.

(இ-ள்.) அம்பொனீடுமபலததுளாராவமுதததிருநடஞ்செய்தம்பிரானூர் = அளவுபடாத அமுதமயமாகிய திருநடனத்தைச்செய்கின்ற சிவபெருமான, புவியின்மகிழகோயிலெல்லாந்தனித்தனி = பூமியிலவிரும்பிவீற்றிருக்கும் ஆலயமுற்றும் தனித்தனியாக, இம்பர்ஞாலங்களிகூர் = இவ்வுலகங்களிப்பயத, எய்தும பெருமபூசனையியற்றி = நித்திய நைமித்திக காமியங்களாகநிகழும் சிறந்தபூசனைகளை நடாத்தி, உம்பர்மகிழவரசளித்தே = தேவருவக்கச் செங்கோலெழுந்தி, உமையாள்கணவனடிசேர்ந்தார் = உம்பர்மகிழவரசு கடவுளின் திருவடிகளையடைந்தார்.—எ-று.

ஏ - அசைகள். சிவாலயவழிபாடுதவறின் உலகிரகுத்தீங்குகள் பலவுளவாமா கலின் “இம்பர்ஞாலங்களிகூர்வெய்துமபெரும்பூசனையியற்றி” என்றார். இதனை “ஆற்றரு நோயமித மவனி மழைகுன்றும், போற்றரு மன்னரும் போரவல் குன்று வா, கூற்றுதைத் தாணிநக கோயில்களானவை, சாற்றிய பூசைகடப்பிடிற்றானே” எனவும் ‘முன்னவனாகேயிற பூசைகண முட்டிடின, மனரைக்குத்தீங்குள வாரி வளங்குன்றுவ, கன்னவ களவு மிகுத்திடுக காசினிக, கென்னருணநதி யெடுத்தரைத் தானே” எனவும் வரும் திருமந்திரத்தாறறெளிக. (எ)

காதற்பெருமைத்தொண்டினிலைக்கடல்சூழவையங்காத் தனித்துக்
கோதங்ககலமுயல்களந்தைக்கூற்றனூர் தங்கழல்வணங்கி
நாதமறைத்தனித்ததாரைநடை நூற்பாவினவின்றேத்தும்
போதமருவிப்பொய்யடிமையில்லாபுலவாசெயல்புகல்வாம.

(இ-ள்.) காதற்பெருமைத்தொண்டினிலைக்கடல்சூழவையங்காத் தனித்து = சமுத்திரகுழுநதஉலகைப்புரந்து; கோதங்ககலமுயல் = குற்றமீங்கமுயன்ற, களநதைக்கூற்றனூர் தங்கழல்வணங்கி = களநதைப்பதித்தலைவராகிய கூற்றுவநாயனூர் திருவடிகளைப் பணிந்த; நாதமறைத்தனித்தாரை = சரங்கனோடுகூடிய வேதங்களைத்தந்தருளிய விமலரை; நடைநூற்பாவினவின்றேத்தும்போதமேவி = நல்லியல்பமைந்த பிரபந்தப்பாடல்களால் நானு

துதிக்கும் ஞானத்தோடுபொருந்தி; பொய்யடிமையில்லா = பொய்யடிமையைமேற் கொள்ளாதமெய்த்தொண்டர்களாகிய; புலவர்செயல்புகல்வாம் = நக்கீரதேவர்முதலியநாற்பத்தொன்பதுபுலவர்கிலைமையைக் கூறுவாம்.—எ-று.

காதலென்புழி மூன்றனுருபுவிரிக்க. அங்கு - அசை.நாதம் - உதாத்தம் அது தாத்தம் சுவரிதமென்பன, நடை இயல்புமூமை. (அ)

தேனுங்குமுலுமபிழைத்ததிருமொழியாள்புலவிதீர்க்கமதி
தானுமபணியும்பகைதீர்க்குஞ்சடையார் தூதுதருநதிருநாட்
கூணுகுருடுநதீர்த்தேவல்கொள்வார்குலவுமலாப்பாதம
யானுமபரவித்தீர்க்கின்றேனெழுபிறப்பின்முடங்குகன்.

(இ-ள.) தேனுங்குமுலும்பிழைத்ததிருமொழியாள்தேனினிளிமையும்முழவினிசையும் தோற்ற திருமொழியையுடைய பரவைநாச்சியாரது, புலவிதீர்க்க = ஊடலைததலிர்க்க, மதியும்பணியும்பகைதீர்க்குஞ்சடையார் = சந்திரனும்பாமபும் சத்தருத்தனைமைகீங்குமாறுதரித்த சடையையுடையகடவுள், தூதுதருநதிருநாள் = தூதாகச்சென்ற அததிருநாளிலே, கூணுகுருடுநதீர்த்தேவல்கொள்வார் = ஏவலர் இருவாக்குரிய கூணையும் குருடையும் நிவாததிதது ஏவல்கொண்டநம்பியாரூரரது, குலவுமலாப்பாதம்பரவி = பிரகாசுகம மலாபோலும் திருவடிகளைத் துதித்து, ஏழுபிறப்பின் முடங்குகனானுநதீர்க்கின்றேன் = எழுவகைப்பிறப்பினும் முடங்குகின்றகூணையானும் நீக்குகின்றேன்.—எ-று.


சிவபெருமான பரவைநாச்சியார்ஊடலை தீர்த்தநாளில் அவாதிருமானிகையிலே சிலநானாக நம்பியாரூரராகுந் திருமாலையும் இனியஅடைகரையுங்கொடுத்து வந்த கூனனும் குருடனும் அந்நம்பியாரூரரால் கூணங்குருடுநதீர்த்த ஏவல்கொள்ளப்பெற்றாரென்பது சரித்திரமாகலின், “புலவிதீர்க்கத்தூதுதருநதிருநாடகூணுகுருடுநதீர்த்தேவல்கொள்வார்” என்றார். இதனை நம்பியாண்டாரம்பிகளருளிய திருத்தொண்டர் திருவநாதியில் “கூற்றுக் கெவலே புகறிரு வாரூரன் பொன்முடிமே - லேற்றுத் தொடையலு மினனடைக் காயு மிதிநமக - கோற்றொத்து கூணனுங் கூன்போய்க் குருடனுங் கண்பெற்றமை. சாற்றித் திரியும் பழமொழியாமித்தரணியிலே” என்பதனாலும் உணர்க. தேனுங்குமுலும் ஆகுபெயர். யானும் என்னும் உம்மை இறந்தது தழீஇய எச்சவுமமை. ஏழுபிறப்பின் முடங்குகூணுது எழுவகைத்தோற்றங்கட்குரியகருப்பாசயங்களிலே உடலம்வளைவுபட ஒடுகெக கிடத்தல். அவற்றைத் தீர்த்தலாவது - அத்தகைய கருப்போற்பத்தி அணுகாதொழித்தலாம். தான் - அசை. தீர்க்கத் தூதுதருமென இயையும். (க)

சூற்றுவுநாயனூர்புராணம்முற்றிற்று,

ஆகத்திருவிருத்தம் - எ.அ.ச.

வார்கொண்டவனமுனையாள்சருக்கம் முற்றுப்பெற்றது.

திருச்சிற்றம்பலம்.



சுந்தராமாயணம். 44

பொய்யடிமையில்தரதபுவர்.

பொய்யடிமையில்லாதபுலவர்சருக்கம்.

பொய்யடிமையில்லாதபுலவர்புராணம்.

செய்யுணிகழ்சொற்றெளிவுஞ்செவ்வியநூல்பலநோக்கு
மெய்யுணர்விற்பயனிதுவேயெனத்துணிநதுவிளங்கியொளிர்
மையணியுகண்டத்தார்மலரடிக்கேயாளானா
பொய்யடிமையில்லாதபுலவரெனபுகழ்மிக்கார்.

(இ-ள்.) செய்யுணிகழ்சொற்றெளிவும் = (இலக்கணநூலாராய்ச்சியால்) பாடல் களிலுள்ள மொழித்திறங்களின் முட்டறுததுணாதலும், செவ்வியநூல்பலநோக் கும் = அவ்வணர்ச்சியாத செவ்வியநூலான நூலகன்பலவற்றைத் தோதலுமாகிய இவ ற்றினுண்டாகும், மெய்யுணர்விற்பயன = தததுவருனாதநின்பயன், இதுவேயெ னத்துணிநது = சிவபெருமானே பரமபதியென்று அக்கடவுளை வழிபடுதலே எனத் தெளிநது, விளங்கியொளிர்மையணியுகண்டத்தாரா = சுடாவிட்டுவிளங்கும் நஞ்ச ததையணிநத கண்டத்தராகிய நம்பெருமானுடைய, மலரடிக்கேயாளானார் = மல ர்போலும் திருவடிகளுக்கே ஆட்பட்டவராகையால், பொய்யடிமையில்லாதபுலவ ரெனப்புகழ்மிக்கார் = பொய்யடிமையில்லாத புலவரென்றுகூறக் கீரத்திபெற்றார்.

சொற்களைத்தெளிதற்கு இலக்கணநூலாராய்ச்சியே கருவியாகவின்அது ஈண்டு வருவிக்கப்பட்டது. வேதாகமங்களின் சாரமாயுள்ள ஞானநூலென்பார் “செவ் வியநூல்” என்றார். நோக்கு முதனினைத்தொழிப்பெயா. மெய்யுணர்விற்கேதுவா கும் தெளிதலையும் நோக்கலையும் மெய்யுணர்வென்றது காரணத்தைக காரியமாக உபசரித்தலாம் மெய்யுணர்வு-தத்துவஞானம். இதுவேயெனபது இறைவாதிருவடி கட்டு ஆட்படுதலெனபதைச்சட்டிநின்றது. இதில் ஏகாரம் தேறறம். அடிக்கேயெ ன்னும் ஏகாரம் பிரிநிலை. இலக்கணநூலாராய்ச்சியால் மொழித்திறங்களின்முட்டறு த்து முதலுணர்ந்து விடுபெறுமாறு “எழுத்தநியததீரு மிழிதகைமை தீர்ந்தான்- மொழித்திறத்தின் முட்டறுப்பானு-மொழித்திறத்தின்-முட்டறுத்த நல்லோன் மு தனுற் பொருளுணர்நத-கட்டறுதது வீடு பெறும்” என்பதனுமுணர்ந்த. இவர் விபூதிருத்திராக்ஷதாரணமும் பஞ்சாக்ஷாசெபமுமுடையராய்க்கடவுட்டு உண்மை யடியராயிருந்தமையின் பொய்யடிமையில்லாப் புலவரெனப் புகழ்மிக்காரென்க. இப்புலவர் கபிலா பரணா நக்கீரர்முதலாக நாற்பத்தொன்பதினமரெனப்படுவார். இவரவதாரமும் சங்கப்பலகைபெற்றதும் கடைச்சங்கப்புலவராயிருந்துகொண்டு அகத்தியம் தொல்காப்பியமென்னும் இலக்கணநூல்களின்படி ஆசு மதறம் சித்திரம் வித்தாரம் என்னும் நாற்கவிகளிலை பெருமான்கருதித்ததுப் பலபிரபத்தங்களியற் றித் தமிழைவளர்த்ததும், சிவபெருமானும் இறையனரென்னும் திருநாமத்தோடு தம்முள் ஒருவராக வீற்றிருக்கப்பெற்றதும் பிறவுமாகிய இவ்ரசரித்திரங்களை ஈண்டு விரிககிற் பெருமுகவின் திருவினையாடற்புராணத்தும் இறையனரகப்பொருளு ரைப்பாயிர முதலியவற்றும் காண்க.

க.க.ச பொய்யடிமையில்லாதபுலவர்புராணம்.

பொற்பமைந்தவரவாரும்புரிசடையார்தமையல்லாத
சொற்பதங்கள்வாய்திறவாத்தொண்டுநெறிதலைநின்ற
பெற்றியினின்மெய்யடிமையுடையாரம்பெரும்புலவர்
மறறவர்தம்பெருமையாரறிநதுரைக்கவல்லார்கள்.

(இ-ள்.) பொற்பமைந்தவரவாரும்புரிசடையார்தமையல்லால் = அழகுநீரம்பிய அரவங்குடிகொண்ட முறுககுச்சடையையுடைய முதற்கடவுளைச்சட்டியல்லது; சொற்பதங்கள்வாய்திறவா = சொறகளையும் பொருள்களையும் திருவாக்கால்வெளிப்படுத்தாத; தொண்டுநெறிதலைநின்றபெற்றியினின் = அடிமைநெறியிலே நிலைபெற்ற அத்தன்மையால், மெய்யடிமையுடையாரம்பெரும்புலவர் = உண்மையாகிய அடிமையையுடையாரும் பெரும்புலவராயினர்; அவாதம்பெருமைபாரறிந்துரைக்கவல்லவர்கள் = அவர்களுடையமேன்மையை யாவர் உணர்ந்து கூறவல்லவர்கள்.

பெருமானைச்சட்டியல்லது சொற்பொருள்களை வெளிப்படுத்தாத இவர், பிறரைச்சட்டியும் பிரபந்தங்களியற்றியதெனையெனின, அவர் விவபத்தியிற்சிறந்து சீர்த்திபெற்றிருந்தமையாற்போலும் அல்லவழி அவரைச்சட்டி இயற்றாரென்க. சொற்பதங்கள் சொல்லும்பொருளுமாதல் “சொற்பதங்கடந்ததொல்லோன” “சொல்லும்பொருளுயிற்றந்தசுடா” எனனும் திருவாசகத்தாலுமுணாக. வாய்திறவாமை - வெளிப்படுத்தாமை. தலைநிறல் ஒருசொன்னீர்மைத்து. மறறு-வினமாற்று. (உ)

ஆங்கவர் தமடியிணைகடலைமேற்கொண்டவனியெலாந
தாங்கியவெண்குடைவளவாகுலஞ்செய்ததவமனையா
ரோங்கிவளர் திருத்தொண்டினுண்மையுணர்செயலபுரிந்த
பூங்கழலாரபுகழ்ச்சோழாதிருத்தொண்டுபுகல்கினாரும்.

(இ-ள்.) அவாதமடியிணைகடலைமேற்கொண்டு = அப்பொய்யடிமையில்லாப்புலவர்களுடைய இரண்டுதிருப்பதங்களையும் சிரமேற்கொண்டு, அவனியெலாநதாங்கிய வெண்குடை = உலகமுற்றமபுரந்த வெண்கொற்றககுடையையுடைய; வளவர்குலஞ்செய்ததவமனையா = சோழாருலஞ்செய்ததவம் உருகொண்டாலொத்தவர்; ஓங்கிவளர் திருத்தொண்டினுண்மை = உயாச்சிபெற்றுவளாகின்ற திருத்தொண்டின உண்மையை; உணர்செயலபுரிந்த = உணாதற்கேதுவாகிய செய்கையை இயற்றிய, பூங்கழலாரபுகழ்ச்சோழாதிருத்தொண்டுபுகல்கினாரும் = பொலிவுபெற்ற வீரக்கழீலயுடைய புகழ்ச்சோழநாயாரது திருத்தொண்டைக் கூறுவாம்.—எ-று.

ஆங்கு - அசை. இவா இயற்றிய அரும்பெருஞ்செய்கையால் மிக்க திருத்தொண்டினுண்மை வெளிப்பட்டதென்பார் காரியத்தைக்காரணமாக உபசரித்து “உண்மையுணர்செயல்” எனார். (ங)

பொய்யடிமையில்லாதபுலவர்புராணம் முற்றிற்று.

ஆகததிருவிருத்தம் - எ அ எ.

திருச்சிற்றம்பலம்.



புதழ்ச் சேழலையார்.

சு. ச. சுவாமிநாதர்.

புகழ்ச்சோழநாயனார் புராணம்.

குலகிரியின்கொடுமுடிமேற்கொடிவேங்கைக்குறியெழுதி
நிலவுதருமதிக்குடைக்கீழ்நெடுநிலங்காத்தினிதளிக்கு
மலர்புகழ்வண்டமிழ்ச்சோழர்வளநாடுமாமுதூ
ருலகில்வளரணிக்கெல்லாமுள்ளுறையூராமுறையூர்.

(இ-ள்) குலகிரியின்கொடுமுடிமேற்கொடிவேங்கைக்குறியெழுதி = மேருமலை யின்சிகரத்திலேதமமுடையகொடிநாட்டிபு புலியைவரைந்து நிலவுதருமதிக்குடைக்கீழ் = நிலவைப்பரப்பும் சந்திரனபோலும் வெண்கொற்றகருடையின்கீழ், நெடுநிலங்காத்தினிதளிக்கும = பெரியபூமியைப்புராதது இனிதாகப்பேணும், மலர்புகழ்வண்டமிழ் = மலராதகீததியையுடைய வண்மைமிகக தமிழ்பரவிய, சோழாவளநாடு மாமுதூ = சோழருக்குரியவளநாட்டிலுள்ள பெருமைபெற்ற தொனமைநகரம் யாதெனில, உலகில்வளரணிக்கெல்லாமுள்ளுறையூராமுறையூர் = உலகத்திலோங்கிய மலகலங்கட்கெல்லாம் ஆகரமாகிய ஊரெனப்படும் உறையூராகும்.—எ-று.

குலகிரியெனறது ஈண்டு மேருவை அதனமுடியிலுள்ளகொடி தங்கொடியென்பதுதோன்ற வேங்கைக்குறியெழுதினாரென்பது. எனவே, இப்பழமண்டலமுற்றும் இவர்களானசென்றதென்பது குறிப்பித்தவாறாயிற்று. குடைக்கீழ்நெடுநிலங்காத்தலாவது தனதரசரிமையால பூமிமுற்றுமருளிரச்செய்தல். உறையூர் சோழர்க்குரிய இராஜதானியுட்கிறந்ததாகலின 'அணிக்கெல்லாமுள்ளுறையூராமுறையூர்' என்றார்.

அளவிலபெருமபுகழநகரமதனிவணிமணிவிளக்கு
மிளவெயிலின் சுடர்ப்படலையிரவொழியவெறிப்பனவாய்க்
கிளரொளிசேர்நெடுவானபேர்யாற்றுக்கொடிகெழுவும
வளரொளிமாளிகைகிறைகண்மருங்குடையமறுகெல்லாம்.

(இ-ள்) அளவிலபெருமபுகழநகரமதனில் = அளவில்லாத பெருங்கீர்த்தியமைந்த அந்நகரத்திலே, மறுகெல்லாம் = வீதிகெல்லாம், அணிமணிவிளக்கும் = அழகிய இரத்தினதீபங்களும்; இளவெயிலின் சுடர்ப்படலை = இளவெயில்போலக் காந்தியின்செறிவை, இரவொழியவெறிப்பனவாய் = இரவுநீங்குமாறு வீசுவனவாக கிளரொளி = அதிற்கிளர்ச்சியுற்ற ஒளியானது, சோடுவொன்பேர்யாற்று = அருகிலுள்ள நெடிய ஆகாயகங்கையிலே, கொடிகெழுவும = கொடிபோலப்பிரதிவிம்பிக்கின்ற, வளரொளிமாளிகைகிறைகண்மருங்குடைய = இத்தகைய மிக்கபீரகாசம் பெற்ற மாடங்களின்வரிசைகளை இருபக்கத்தமுடையனவாம்.—எ-று.

ஆங்காங்கேறப்படும் ஒவ்வொருமணிவிளக்கே இரவொழிய இவ்வணம் எறிப்பனவாக அவ்வொளி கொடிகெழுவுமாயின அம்மாளிகைமுற்றமபுதித்தளள மணிகளினொளி இத்தகையவென இசைக்கலாகுங்கொலென்பது கருத்தது. விளக்கும் என்னும் உம்மை இழிவுகிறப்பு ஆய்-வினையெச்சத்திரிபு. மணிவிளக்கும் எறிப்பனவாக, ஒளிபெற்ற ஆற்றிலே துகிற்கொடிபடியும் மாளிகையெனினும் அமையும், (உ)

நாகதலத்தும்பிலத்துநானிலத்துகலஞ்சிறந்த
போகமனைத்தினுக்குறுப்பாம்பொருவிநகதவளத்தினவாய்

மாகநிறைத்திடமவிநதவரம்பில்பலபொருள்பிறங்கு
மாகரமொத்துளவளவிலர்வணவீதிகளெல்லாம்.

(இ-ள்.) அளவிலாவணவீதிகளெல்லாம் = கணக்கிறந்தகடைவீதிகளெல்லாம்; நாகதலததும் பிலத்தநானிலத்தம் = விண்ணுலகத்தினும் பாதலததினும் இப்பூமியினும் அனுபவிக்கப்படும்; நலஞ்சிறந்தபோகமனைத்தினுக்குறுப்பாம் = தகுதிமிக்க போகங்களனைத்திற்கும் சாதனமாகிய, பொருவிற்றவளத்தினவாய் = ஒப்பில்லாத வளங்கனையுடையனவாகி, மாகநிறைத்திடமலிந்த = ஆகாயமளவும் நிறைக்கமிகுநதுள்ள, வரம்பில்பலபொருள்பிறங்குமாகரமொத்துள = எல்லையிலாத பலபொருள்கள்விளங்கும் கருகூலததையொத்ததுள்ளன.—எ-று.

இப்பூமி குறிஞ்சிமுதலிய நாலவகைநிலங்கனையுடைமையின் “நானிலம்” என றார். அனைத்தினுகரும் என்னும் முற்றுமமை விகாரததாறறெக்கது. உறுப்பு-சாதனம். வளத்தினவாய உள என இயையும். ஆகரம்-உறைவிடம். எவ்வுலகங்களினும் துகரும் போகசாதனங்களெல்லாம் ஈண்டுள்ளனவெனவே இந்நகரம் எவற்றினும் மிக்கதென்பது பெற்றாம். (௧)

பார்நனையமதம்பொழிநதுபனிவிசுமபுகொளமுழங்கும்
போர்முகவெங்கறையடியுமுடையினமென்றதையவருஞ்
சோாமழையினவிடுமதததுசுடருடுமினனோடைக
கார்முகிலும்பலதெரியாகளிற்றினிரைக்களமெல்லாம்.

(இ-ள்.) களிற்றினிரைப்பலகளமெல்லாம் = யானைகளை வரிசையாகப்பிணிக்கப்பட்டெள்ள பலகூடகுகள முற்றம், பார்நனையமதம்பொழிநது = பூமிநனையும்படி மததைப்பொழிநது, விசுமபுனிசொளமுழங்கும் = மேகங்களும் நடுக்கமடையுமபடி ஒலிக்கின்ற, போர்முகவெங்கறையடியும் = போர்த்தொழில்வாயந்த கோட்டினையும் வெவ்வியவுரலபோலுங்காலகனையுமுடைய யானையும், புடையினமென்றதையவரும் = அதனருகே இனமென்றுகருதி அணுகுகின்ற, சோாமழையினவிடுமதத்த = சொரிபுமழையாகிய சிந்துமதததையும், சுடருடுமின்னோடை = விளங்கும் ரெடிய மின்னலாகிய முகபடாததையுமுடைய, கார்முகிலுநதெரியா = கருமேகமும் வேராகமதிக்கப்படா—எ-று.

கோட்டை ஆகுபெயரால் முகமென்றார். * “வேலாண்முகத்தகளிறு” என்றார் ஆன்றோரும். கறையடி - அன்மொழித்தொகை. இன்-தவிரவழிவந்தசாரியை. யானையும் மேகமும் உருவம் நிறம் செயல் முதலியவற்றிற் பெரும்பாலும் ஒத்தவின் வேற்றுமைதெரியப்பட்டில என்றபடி. தெரியப்பட்டில வென்னும் செய்ப்பாட்டுவினை செயவினையாய்நின்றது. பலகளிற்றினிரைக்களமெல்லாம் கறையடியும் கார்முகிலும் தெரியா எனஇயையும். (௨)

படுமணியும்பரிச்செருகருமொலிகிளரபயில்புரவி
நெடுகிரைமுன்புல்லுண்வாய்நீர்த்தரங்கதுரைநிவபப
விடுசுடர்மெய்யுறையடுக்கன்முகில்படியவிளங்குதலாற்
றெடுகடல்களையபலதூரங்கசால்களெல்லாம்.

(இ-ள்.) படுமணியும்பரிச்செருக்கும் = ஒலிக்கின்றமணிகளும் குதிரைகளின்கணப்படும்; ஒலிகிளர்-சமுத்திரகொலிப்போலச்சத்திக்க; பயில்புரவிநெடுகிரைமுன்

புல்லுண்வாய்நீர் = முன்பு உலவுகின்ற நெடியகுதிராவரிசைகளும் பிலையுண்கின்ற அவற்றின் வாய்நீரும், தரங்கதரைநிவப்ப = அலைகளையும் அவற்றினுரைகளையும் ஒப்பவோங்க, விசெடாமெய்யுறை = காரதியைப்பரப்பும் உடலமும் அதன்மேலணிகதகவசமும், அடுகன்முகிலபடிய = மலைகளையும் அவற்றிற்படியும் மேகங்களை யும் ஒப்ப, வீளங்குதலால் = பிரகாசித்தலினால், பவதூரங்கசாலைகளைல்லாம் = பல வாகிய குதிரைப்பந்திகளெல்லாம், தொடுகடலகளைய = சகரர்களால்வெட்டப்பட்ட சாகரங்களையொத்தன.—எ-று.

படுதல - ஒலித்தல படிய - ஒப்ப.

(இ)

துளைக்கையைராவதக்களிற்றுநூங்கவரசுகநிருவும்
விளைத்தவமுதுதருவும்விழுமணியுங்கொடுபோத
வீளைத்தகடலிவற்றொன்றுபெறவேண்டியும்பொரு
விளைத்ததுபோன்றுளதங்கண்மதிவசூழ்தமலர்க்கிடங்கு.

(இ-ள) அங்கண்மதிவசூழ்தமலர்க்கிடங்கு = அந்நகரத்திலே மதிவைச்சூழ்ந்த மலாசெறிந்த அகழியானது, துளைக்கையைராவதக்களிற்று = துதிக்கையையுடைய ஐராவதமென்னும் யானையையும், தூரங்கஅரசும் = குதிரைகளுட்சிறந்த உச்சைச் சிரவமென்னுகுதிரையையும், திருவும் = இலககுமிடையும்; விளைத்தவமுதும் = விளைவித்தவமுத்ததையும், தருவும் = சந்தானமுதவிய பஞ்சதருக்களையும்; விழுமணியும் = மேனமைபெற்ற சிந்தாமணியையும், கொடுபோத = தேவர்கள் கொண்டுபோதலால்; உளைத்தகடலிவற்றொன்று பெறவேண்டி = இடருறப்பாறகடலானது இவற்றுள்ளே ஒன்றைப்பெறவிருப்பி, உம்பொருவிளைத்ததுபோன்றுளது = வானவருவகத்தை விளைத்தாற்போன்றுள்ளது.—எ-று.

எனவே வானவரூபோன்று இத்தகைய அரியபொருளைத்தும் இந்நகரத்துள்ளனவென்று குறிப்பித்தவாறாயிற்று. உளைத்தல இடாப்படல்.

(ஈ)

காரேறுங்கோபுரங்கள்கதிரேறுமலாசசோலை
தேரேறுமணிவீதிதசையேறுமவசையிலணி
வாரேறுமுலைமடவார்மருங்கேறுமலாக்கணையொண்
பாரேறும்புகமுறைந்தைப்பதியின்வளம்பகர்வரிதால்.

(இ-ள) கோபுரங்கள்காரேறும = கோபுரங்களிலே மேகங்கள்தவமும; மலாசசோலைகதிரேறும = மலர்நிரம்பியசோலைகளிலே கதிராகவதியும், அணிவீதிதேரேறும = சிறந்தவீதிகளிலே தோகளுலாவும், வசையிலணிகிசையேறும = இகழ்வற்ற அதனலங்காரம் கிசைகளிலேசெறியும், வாரேறுமுலைமடவாரமருங்கு = கச்சணிகத்தனங்களையுடைய இளமங்கையாபால்; மலாக்கணையேறும = மனமத்தேனவும் மலரம்புகள்பாயும் (இங்ஙனம்சிறத்தலின்), பாரேறும்புகழ் = உலகமுறும்பரம்பியகீர்த்தியையுடைய, உறைந்தைப்பதியின்வளம்பகர்வரிது = உறையூரின்மேன்மை உரைத்தலரிதாகும்.—எ-று.

ஆல் - அசை. கதிரென்று குரியசந்திரர்களை, கதிப்பது கதி; கதித்தல் - ஒளிவிடுதல். கதி பொருளால் உயாதிணையேனும் சொல்லால் அஃறிணையாகலின் "கதிரேறும" எனரா. வசையிலணிகிசையேறலாவது - எத்கிசையினும் இழிவற்ற

இதன்சிறப்பே இசைக்கப்படுதல் இந்நகரமடநகையா குறைவில்லாத இன்பதாகாச்சி
புடையரென்பா “மடவாமருககேழமலாககிணை” எனவிதந்தா. (எ)

அக்கெரிநபாரளிக்குமடலரசராகினரா
மன்னுதிருத்தில்லைகோமணிவிதியணிவிளக்குஞ்
சென்னிநீடநபாயனநிருககுலத்துவழிமுதலோ
பொன்னிநதிப்புரவலனாபுகழ்ச்சோழரென்பபொலிவா.

(இ-எ.) அந்நகரிநபாரளிக்குமடலரசராகினரா = அந்நகரிலிருந்துகெணைய
அவனியைப்புகும வெற்றிபெற்ற அரசாயாவரெனின, மன்னுதிருத்தில்லைகாம
ணிகிணைகிணைபெற்ற திருத்திலலைநகரத்தையும் சிறந்தவிதிக்கையம், அணிவிளக்கும =
அலங்காரம் அடையப்புகுகிய, சென்னிநீடநபாயன = சோழரினியாநத அந்
பாய்சோழமகாராஜாவின, திருக்குலத்துவழிமுதலோ = சிறந்தசந்ததியிலே முன்
புள்ளவா, பொன்னிநதிப்புரவலனா = காவிரிநதிக்குழந்த சோண்டடைப்புர
ப்பவா, புகழ்ச்சோழரென்பபொலிவா = புகழ்ச்சோழநாயனா என்று கூறப் புகழ்
பெற்றவா. — எ-று. (அ)

ஒருகுடைக்கீழ்மணமகளை யுரிசையினின் மணம்புணரத்து
பருவரைத்தோளவென்றியிறைபாரமன்னாபணிகேட்பத
திருமலர்த்துமபேருலகுஞ்செங்கோலினமுறைநிற்ப
வருமறைச்சைவந்தழைப்பவரசளிக்குமநாளில்.

(இ-எ.) ஒருகுடைக்கீழ் = தமதுஒப்புற்றகுடையினகீழே குளிராநூங்குமடபு, மண்
மகையுரிமையினின் மணம்புணரத்து = பூதேவியைத் தமக்கேயுரிமையாகமணநது, ப
ருவரைத்தோளவென்றியிறைபாரமன்னாபணிகேட்ப = பருத்தமலையைநிகாதத புய
வெற்றியால பாரிலுள்ளவரசரெல்லாம் கமதேவல்கேட்பவும், திருமலர்த்துமபேரு
லகுஞ்செங்கோலினமுறைநிற்ப = செல்வத்தாரசெழிப்புற்ற சிறந்தவுலகமும செங்
கோலினியதிதவறாமல் கிறவும், அருமறைச்சைவந்தழைப்ப = அரியவேதத்தரு
மறைச்சைவசமயம் அபிவிததியாகவும், அரசளிக்குமநாளில் = அரசைச்செலுத்த
ம அக்காலத்திலே. — எ-று.

திரு - இலக்குமியுமாம் உமமை இறந்ததுழ்இய எச்சவுமமை (க)

பிறைவளருஞ்செஞ்சடையாபேணுசிவாலயமெல்லா
நிறைபெருமபூசனைவிளங்கநீடுதிருத்தொண்டாதமைக
குறையிரந்துவேண்டுவனகுறிப்பினவழிகொடுத்தருளி
முறைபுரிந்துதிருநீறுமுதனெறியேபாஷிப்பார்

(இ-எ.) பிறைவளருஞ்செஞ்சடையாபேணுசிவாலயமெல்லாம் = இளமதிவதி
யுமசிவத்தசடையுடைய இறைவாவிரும்பியசிவாலயமுற்றும், நிறைபெருமபூசனை
விளங்குநிறைவுற்ற மிக்கநித்தியநாயத்திக்கங்களசிறக்க, நீடுதிருத்தொண்டாதமைக
குறையிரந்து = பெருமையெற்ற அடியவாகளைப் பெரிதும் பிராத்தித்த; வேண்டுவ
னகுறிப்பின்வழிகொடுத்தருளி = அவாக்குவேண்டுவனவற்றை அவாகுறிப்பறிந்து
கொடுத்த, முறைபுரிந்து = செங்கோலைச்செலுத்தி, முதற்றிருநீறுநெறியேபாவி
ப்பாரா = முதலிபெறுதற்கு முதற்சாத்தனமாகிய திருநீறுநெறியேபாதுகாப்பார். — எ-று.

விளங்குபுரிந்து என இயையும். குறையிரத்தல - தாம் தாழ்ந்துகின்றிகேட்டல்.

அங்கணினி துறையுள்ள சிறைஞர் வீற்றிருந்து
கொங்கரொடுகுடபுலத்துக்கோமனனா திறைகொணர்த்
தங்களுகுலமரபின்முதறறனிநகராங்கருவூரின்
மங்கலநாளரசரிமைச்சுற்றமுடனவந்தணைநதார

(இ-ள்) உரசிறைஞர்வீற்றிருந்து = பலமன்னவாவந்தபணிய வீற்றிருந்து;
அங்கணினி துறையுள்ள = அந்நகரத்திலே இனிமையாக அமரும்நாளில், கொங்க
ரொடுகுடபுலத்துக்கோமனனா திறைகொணர = கொங்ககேசத்தரசரும் குடகதே
சத்தரசரும் திறைகொணர்ந்துவிக்க (அதைவாநகருமபொருட்டி), தங்கள்குலமர
பின்முதறறனிநகராங்கருவூரில் = தங்களுடையகுலமரபினாககுத தனித்தலைமைபெ
றறநகரமாகுங் கருவூரிலே, மங்கலநாளரசரிமைச்சுற்றமுடனவந்தணைந்தார = ஒரு
சுபதினத்தில அரசுகுரிமையாகிய சுற்றத்தோடுவந்த சோநதார. —எ-று

அரசரிமைச்சுற்றமாவார் - மந்திரியா புரோகிதா சேனாபதியர் முதலியார.

வந்தமணிமதிறகருவூரமருங்கணைவாவானவர்கு
புநதிரனவந்தமராபுரியெய்துவானெனவெய்திச
சிறதைகளிகூரந்தரணாமகிழ்திருவானிலைக்கோயின்
முநதுறவந்தணைந்தலைஞ்சிமொய்யொளிமாளிகைபுகுநகார.

(இ-ள்.) வந்தமணிமதிறகருவூரமருங்கணைவார = வந்த மணிகளிறுத்த மதி
லசனையுடைய கருவூரருகே அணைப்பவா, வானவாசுழிநதிரனவந்தமராபுரியெய்துவா
னெனவெய்தி = அமரர்கள்குமுற்பெற்ற இந்நதிரனவந்த அமராபதியையடைதல்
பொல அடைந்த, அரணாமகிழ்திருவானிலைக்கோயின்முநதுறவந்தணைந்து = சிவ
பெருமானவிரும்பிய திருஅணியெனனும் சிருவாயத்தின முன்புவந்தணை, சிந்
தைகளிகூரத்திறைஞர் = மணங்களிகூரந்து வணங்கி, மொய்யொளிமாளிகைபுகுந்
தார = செறிந்தகாரதியையுடைய அரணமணையைச்சோநதார —எ-று.

எய்துவானென்பதில் - வான தொழிற்பெயாவிசூதி. (கஃ)

மாளிகைமுன்னதாரணமணடபத்தின்மணிபுனைபொற
கோளரியாசனத்திருந்துகுடபுலமன்னவாகொணர்ந்த
வோளிகெடுங்களிறறினணியிலைப்பின்பரி துலைக்களிக
நீளிலைவிலலகுமணிமுதனிஹைநதிறைகண்டார.

(இ-ள்.) மாளிகைமுன்னதாரணமணடபத்தில = திருமாளிகைக்குமுன்னுள்ள
அரசிருக்கைமணடபத்திலே, மணிபுனைபொறகோளரியாசனத்திருந்து = நவரத்தின
கைகளுயிறறிய பொறசிறகாசனத்திலே பொலிந்திருந்து, குடபுலமன்னவாகொணா
ந்த = குடகதேசத்தரசாகொணடுவந்த, ஒளிநெடுங்களிறறின = ஒழுங்காககிறுத்தப்
பட்ட நெடியயானைகளோடு, அணியுலப்பிலபரி = அணிவகுத்துள்ள அளவுபடாத
குதிரைகளும்; துலைக்களிகம் = துலையிட்டுநிறககும பொற்குவியல்களும், நீளி
டை விலலிலகு மணிமுதல = நெடுநூரத்தலும் காந்திரிலவும் நவமணிகளு
மாகிய இவைமுதலாக, நிறையுநதிறைகண்டார் = செறிந்திருக்குந திறைகளைக்
கண்டார. —எ-று.

ஒளி - ஒழுங்கு.

(கஃ)

திறைகொணர்ந்தவரசர்க்குசெயலுரிமைத்தொழிலருளி
முறைபுரியுந்தனித்திகிரிமுறைநிலலாமுரணரச

ருறையரணமுளவாகிற்றெரிநதுரைபபிரெனவுணர்வு
நிறைமதிநீடமைச்சர்க்குமொழிநதருளிரிகுகழுநாள்.

(இ-ள்.) திறைகொணர்தவரசாககுச செயலுரிமைதொழிலுள்ளி = திறை
கொண்டுவந்தவேந்தர்களுக்குச செயற்குரியதொழிலகளைப பணித்தது, முறைபுரியுந்
தனித்திகிரிமுறைநிலலா = நீதியாகச்செலுததப்படும நமது நிகரற்ற ஆக்கினசககரத்
தின்வழிநிலலாத, முரணரசருளவரணமுளவாகிவ = மாறுபட்ட அரசர்சன்வதியும
கோட்டைகளுண்டேல், தெரிநதுரைப்பிரென = ஆராயநது கூறுவீராகவெனறு,
உணர்வுநிறைமதிநீடமைச்சாககு = ஆராய்ச்சிநிரமபிய அறிவின்மேம்பட்ட மந்திரி
மார்க்குக்கு, மொழிந்தருளிரிகுகழுநாள் = ஆஞ்ஞாபித்த அமரும்நாளில்.—எ று. (௧௪)

சென்றுசிவகாமியாராகொணர்திருப்பள்ளித்தாம
மன்றுசிதறுங்களிறையறவெறிநதுபாகரையுங்
கொன்றவெறிபத்தரெதிரெனனைபுகொன்றருளுமென
வெனறவடிவாள் கொடுத்துத்திருத்தொண்டினமிகச்சிறந்தார்.

(இ-ள்.) சிவகாமியாசென்றுகொணர்திருப்பள்ளித்தாமம் = சிவகாமியாண்டா
ரென்பவா திருநதனவனத்திறகுசசென்று கொண்டுவந்தமலாகளை, அன்றுசிதறுங்
களிறையறவெறிநது = அப்பொழுதுசிதறிய யானைத்துக்கையை அறவெட்டி,
பாகரையுங்கொன்ற=குத்தகுகோறகாராமுவரோடு டாகா இருவரையுங்கொன்ற,
எறிபத்தரெதிரா = எறிபத்தநாயனாருகுகெதிரே, எனனைபுகொன்றருளுமென =
(இவ்வபராதம்நீங்குமாறு) எளியேனையும் கொன்றருளுமெனறு, வெனறிவடிவாள்
கொடுத்த = வெற்றிபெற்ற வடித்தவாளாயுத்ததை அயாகரத்திலளித்தது, திருத்தொ
ண்டினமிகச்சிறந்தாரா = திருத்தொண்டிலே மிகச்சிறந்தவராயினா.—எ று.

இச்சரித்திரம எறிபத்தநாயனாபுராணத்தில விரித்திருத்தலின் ஈண்டுச்சுருக்கி
யருளினார். உமமையிரண்டும் இந்நதவைதழீஇயவை. (௧௫)

விளங்குதிருமதிக்குடைககீழ்வீற்றிநருதுபாரளிககுந
துளங்கொளிரீணமுடியார்ககுத்தொனமுறைமெறியமைச்ச
ரளநதிறைமுறைகொணராவரசனுளனொருவனென
வுளங்கொள்ளும்வகையுரைப்பவுறுவியப்பானமுறுவலிப்பார்.

(இ-ள்.) விளங்குதிருமதிக்குடைககீழ் = பொலிவுபெற்ற அழகியசுந்திரன்போ
லும் குளிர்ச்சியைவீணசுகும குடைநிழலில்லே, வீற்றிருநதுபாரளிககும = அமாந்தி
ருந்து அவனியைப்புரக்கீனறு, துளங்கொளிரீணமுடியார்ககு = நிழலிடும ஒளிரி
பிய நீண்டதிருமுடியையுடைய அரசாககு, தொனமுறைமெறியமைச்சா = தொ
னறுதொட்ட ஒழுக்கம்வாய்ந்த மந்திரிமார்கள், அளநதிறைமுறைகொணரா = வகு
த்ததிறையைமுறைப்படிக்கொண்டுவராத, அரசனொருவனுளனென வுளங்கொள்ளும்
வகையுரைப்ப = அரசனொருவன் உள்ளானென்று உணரும்படியுரைப்ப, உறுவியப
பான்முறுவலிப்பா = மிக்கவதிசயத்தோடு புனமுறுவலைவீணப்பராய்.—எ று.

முறுவலிப்பார் - முற்றெச்சம்.

(௧௬)

ஆங்கவனயாரென்றருளவதிகனவனணித்தாக
வோங்கெயில்குழ்மலையாணத்துள்ளுறைவானெனவுரைப்ப

வீங்குறமக்கெதிரியகுமரணுளதோபடையெழுநதப
பாங்கரணநதுகளாகப்பற்றறுப்பீரெனப்பகாநதார்.

(இ-ள்.) அவனயாரெனறருள = அவன்யாவனென்று வீனுவியருள, அவனதி
கன்—அவன அதிகனென்னும் பெயராயுடையவன, அணித்தாகவோங்கெயில்கூழ்
மலையரணத்தளளுறைவானெனவுரைப்ப = இதற்குச்சமீபமாக உயர்ந்த மதில்கூழ்
நத மலையரணத்திலே இருக்கின்றனென இயமப, சங்குறமக்கெதிரியகுமரணுள
தோ=இவகே உங்கக்கு எதிரியாகநிறகுமகோட்டையும உளதோ, படையெழுநது=
சேனையோடு சென்று, பாங்கரணநதுகளாகப் பற்றறுப்பீரெனப் பகர்ந்தார்=
அருகிலுள்ள அம்மலையரண துகளபடுமபடி முற்றும் ஒழிப்பீரென்று மொழிந
தார்—எ-று. ஆங்கு-அசை. (௧௭)

அடல்வளவனையினையிலைமைச்சாகநுமபுறம்போநது
கடலனையெடுமபடையெக்கைவகுததுமேறசெல்வார்
படர்வனமுநெடுங்கிரியும்பயிலரணுமபொடியாக
மிடலுடைநாற்கருவியுறவெஞ்சமத்தைமிகவிளைத்தார்.

(இ-ள்.) அடல்வளவனையினையிலைமைச்சாகநும புறம்போநது = வெற்றிபெ
ற்ற அநராயனராகினையினை மந்திரிமாநகரமவெளிப்பட்டு, கடலனையெடும்ப
டையெக்கைவகுததுமேறசெல்வார் = கடல்போலும் நெடியசேனையை அணிவகு
த்து எதிர்ப்பாராகி, படாவனமுநெடுங்கிரியும்பயிலரணுமபொடியாக = விரிந்தகாடு
களும் நெடியமலையும் அவனபொருந்திய அரணும பொடிபடுமபடி, மிடலுடை
நாறகருவியுற = வனமைபெற்ற ரதசஜ்தரகபதாதிகளெனனும் நாலவகைச்சேனை
களைக்கொண்டு, வெஞ்சமத்தை மிகவிளைத்தார் = வெவவியபோரைமிகச
செய்தார்.—எ-று.

கைவகுததல ஒருசொன்னீர்மைதது மேறசெல்வார் முறநெச்சம. (௧௮)

வளவனார்பெருஞ்சேனைவஞ்சிமலாமிலைநதேற
வளவிலரணகருறுமபினதிகாகோனடறபடையு
முளநிறைவெஞ்சினநதிருகியுயரகாஞ்சிமிலைநதேறக
கிளாகடலகளிரணெனனவிருபடையுங்கிடைத்தனவால்.

(இ-ள்) வளவனார் பெருஞ்சேனை = புகழ்ச்சோழ நாயனரது பொலிவுமிக
சேனையானது, வஞ்சிமலா மிலைநதேற = வஞ்சிமலைகூழ் எதிர்க்க, அளவிலரண=
அளவுபடாத கோட்டையையுடைய, குறும்பினதிகாகோனடறபடையும = குறும்ப
சாதிநிற்பிறந்த அதிகாகோனது வெற்றிபெற்றபடையும, உளநிறை வெஞ்சினந்திரு
கி = மனத்திலே நிறைந்த வெவவியகோபத்தால் மாறுபட்டு, உயாகாஞ்சி மிலைந
தேற = உயர்ந்த காஞ்சிமாலையசகூடி எதிர்த்தலும், இருபடையு கிளர்கடல்களி
ரணெனனக் கிடைத்தன = இருசேனையும் கிளாசகியுற இரண்டு கடலகள்
போலக்கிட்டின. எ-று.

வஞ்சி - பகைவாரமேற் செல்வாக்கருரியமலை, காஞ்சி படைமுன எதிருந்துஞ்
சேவகாக்குரியமலை. ஆல்-அசை. (௧௯)

வேறு.

கயமொடுகயமெதிர்குத்தின - வயமுடனயமுனைமுடன
வயவருமவயவருமுற்றனர் - விபுனமர்வியலிடமிக்கதே.

(இ-ள்) கயமொடு கயமெதிராசுததின = யானைகளோடு யானைகள் எதிரேருத் தின, அயமுடனய முனைமுட்டின = குதிரைகளோடு குதிரைகள் போரிலே தாசின, வயவரும வயவருமுறறனா = வீரரும் வீரருமெதிர்த்தனர், வியனமா வியலிடமிக்கது = இவ்வனமமிருந்தபோல விரிந்தபூமியிலே அதிகரித்தது. எ-று. ஏ-அசை. (1)

மலையொடுமலைகண்மலைந்தென - வலைமதவருவிகொழிப்பொடு
சிலையினர்விசையினமிசைத்தெறு - கொலைமதகரிகொலையுறறவே.

(இ-ள்.) அலைமதவருவி கொழிப்பொடு = அலைமோகும் மதவருவியைச் சொரிதலோடு, மலையொடு மலைகண் மலைந்தென = மலைபோடு மலைகள் போராபுரிந்தாற போல, சிலையினர் விசையின மிசைத்தெறு = மேலெறிய விலவீர வேகத்தினும் மிக்குக்கொடுகின்ற, கொலைமதகரி கொலையுறற = கொலைத்தொழில் மிக்க மதயானைகள் ஒன்றையொன்ற பொருது கொலையுண்டன எறு

மலைந்தெனத்தெறும் மதகரியென இயையும் ஏ-அசை (௨க)

வேறு.

சூறைமாருதமொததெதி - ரேறுபாயபரிவித்தகர
வேறுவேறுதலைப்பெயது - சிறியாவிசெகுத்தனர்.

(இ-ள்.) சூறைமாருத மொததெதி = சூறவளியை நிகாதது எதிரேறற, பாய்பரியேறுவித்தகர = பாயதறறொழிபுடைய குதிரைகளிலுள்ள வீரர்கள், வேறு வேறுதலைப்பெய்து = வெவ்வேறு எதிர்த்து, சிறியாவி செகுத்தனர் = சினந்து ஒருவரை யொருவர மாயத்தார. எ-று

பாப்பரிசனை அவறறிவிவாந்த வீராசன எதிரெதிர செகுத்தனரென்னலும் ஆம
மணடுபோரின்மலைப்பவா - துண்டமாயிடவுறறெதிர
கண்டராவிசுழித்தகரை - ருண்டசோறுகழிக்கவே.

(இ-ள்) மணடுபோரின மலைப்பவா துண்டமாயிட = மிக்க யுகத்திலே சண்டைசெய்ப்பவா துண்டமாகும்படி உற்றெதிர்த்தனர் = அணுகியெதிர்த்தவீரர்கள், உண்டசோறுகழிக்க = தமதரசன்பாலருந்திய செஞ்சோறுககடன் கழிப்பதற்கு, ஆவிசுழித்தகரை = தமதுயிரையுமிழந்தார எ-று.

பகைவரையும் அழித்தது தமமுயிரையும் இழந்தாரென்க கண்டர் - பகைவரைத் துண்டிப்பவா, போரின்மலைப்பவா பகைவருயிடை யொழித்தனர் எனினும் இயையும். ஏ-அசை (௨க)

வீடினாருடலிற் பொழி - நீடுவாரகுருதிப்புண
லோடுமயாறெனவொத்தது - கோடுபோலவபிணக்குவை.

(இ-ள்.) வீடினாருடலிற் பொழி = அழிந்தவர்களின் உடலிற்பொழியப்பட்ட; நீடுவார் குருதிப்புணல் = மிக்கவுதிரப்பெருக்கானது; ஓடும்யாறென வொத்தது = ஓடும் ஆற்றைப்போல நிகர்த்தது, பிணக்குவைகோடுபோலவ = பிணக்குவியங்கள் கரையையொத்தன. — எ-று. (௨சு)

வானிலாவுகருங்கொடி - மேனிலாவுபருந்தின
மேனைநீள்கழுசின் குல - மாணலுணொடெழுந்தவே.

(இ-எ.) வானிலாவுகருங்கொடி = ஆகாயத்திலுலவும் கரியகாகைகளும், மேனிலாவு பருந்தினம் = மேலோங்கிப்பறக்கும் பருந்துக்கூட்டங்களும்; வீணீள்க முகிண்குலம் = மறறை நீண்ட கழுவின கூட்டங்களும், மாண்புனெடெழுந்த = மாட்சிமைப்பட்ட ஆணுவோடு பறந்தன. எ-று. ஏ-அசை. (௨௫)

வேறு.

வரிவிறகைதசகரமுறகரமவாள
சுரிகைப்படைசததிகழுக்கடைவே
லெரிமுத்தலைகப்பணமெறபயில்சேரண
முரிவுறறனதுறறனமொய்க்களமே.

(இ-எ.) மொய்க்களம் = போக்களத்திலே, வரிவிறகை = கட்டப்பட்ட விலலும் கதைபும்; சககரமுறகரமவாள = சககரமும் முறகரமும் வானும், சுரிகைப்படைசததிகழுக்கடை = உடைவானும் வேலும் சிறுசுலமும், வேலெரிமுத்தலை = கைவேலும் அக்கினியைச்சொரியுரு சூலமும், கப்பணம் = இரும்பினால் யானைநெருஞ்சிலமூல வடிவாக்கசெய்த ஆயுதமும், எறடயில்கோண முரிவுறறன துறறன = ஒளிபெற்ற அமபும் முரிந்தனவாய் நெருங்கின எ-று.

ஏறபரிகோலென்பதும் பாடம் மொய-போ: (௨௬)

வடிவேலதிகனபடைமாளவரைக
கடிசூழரணக்கணவாயநிரவி
கொடிமாமதினீடுகுறும்பொறையூ
முடிநேரியனாப்படைமுறறியதே.

(இ-எ.) வடிவேலதிகன படைமாள = வடித்த வேறபடைடையுடைய அதிகன சேனமடித்தலும், முடி நேரியனாபடை = திருமுடியையுடைய புகழ்ச்சோழநாயனா சேனைகள், வரைக்கடிசூழரணக்கணவாயநிரவி = மலையிலுள்ள சாவலைக கொண்ட கோட்டையோடு கணவாயகளையும் சமமாகி, கொடிமாமதினீடு குறும் பொறையூ முறறியது = கொடிநாட்டப்பட்ட பெரிய மகிலோகங்கிய குறிஞ்சிலத்தள அய்ஞரை வளைத்தது எ-று.

கடி-காலல் கணவாய - மலைகளுக்கு இடையிலுள்ள வழி. (௨௭)

முறறும்பொருச்சேனை முனை ததலையிற
கற்றிண்புரிஸைப்பதிகட்டழியப
பறறறுத்துறைநொச்சிபரிநதுடையச
சுற்றுமபடைவீராதுணித்தனரே.

(இ-எ.) சுற்றுமபடைவீரா = சூழ்நகங்கொண்ட படைவீரர்கள்; கற்றிண்புரிஸைப்பதிகட்டழிய = வலிய மலையாரணக்கொண்டகுறிஞ்சிலத்தனாமுறறும்மமால் மடிய, முறறும் பொருச்சேனை = அதுகண்டுவினைகத அமாச்செய்தறகுரிய சேனைகளை; முனைத்தலையில் = யுத்தத்தினிடத்தே, பறறறுத்துறைநொச்சிபரிநதுடையச துணித்தனா = அவாகுடிய கூறுபட்ட நொச்சிமலை அறுபட்டுத் தோலவியுற அவரைச்சேதித்தனா. எ-று.

வீரா முறறறுச்சேனையைத் துணித்தனா என இயையும். நொச்சி மாற்றாக் செதிருணறித் தமமதில் காப்போகருரிய மலை, அது பலதிறப்படுதவின் “துறை நொச்சி” என்றா. ஏ. அசை. (௨௮)

மாறுற்றவிறறபடைவாளதிக
 னூறுற்றபெருமபடைநூழில்படப
 பாறுற்றவெயிற்பதிபற்றறவிட்
 டேறுற்றனனோடியிருஞ்சரமே.

(இ-ள) வாளதிகன் = வாளேந்திய அதிகனென்பவன், மாறுற்றவிறறபடை = விரோதிகது எதிர்த்த வெற்றிபெற்ற சேனைகளையெல்லாம், னூறுற்ற பெருமபடைநூழில்பட = அழித்துவென்ற தனதுபெருஞ்சேனைகள் இப்பொழுது மொலப்படுதலால், பாறுற்ற வெயிற்பதி பற்றறவிட்டு = அழிவடைந்த தனது மதின்கூழ்ந்த நகரை ஆசையற விடுத்தது, இருஞ்சரமோடியேறுற்றனன் = பெரிய ஒரு சரத்திலே ஓடி யொளித்தனன். எ-று. ஏ-அசை.

சரம் அருநெறி, பாஸென்னலும் ஓனறு. முநதியபடை ஆயுதமுமாம். (௨௧)

அதிகனபடைபோபொருதற்றதலைப
 பொதியின குவையெண்ணிலபோயினபி
 னீதியின குவைமங்கையாநீள்பரிமா
 வெதிருங்கரிபறறினரெண்ணிலரே.

(இ-ள) அதிகனபடை = அதிகனபடையிலே, போபொருதற்ற தலைபொதியின் குவை = போபுரிநது வெட்டுண்ட தலைபொதிகளின் கூட்டம், எண்ணில போயினபி = அளவிறந்தன அனுப்பியின்பு, நிதியின்குவை மங்கையா நீள் பரிமா = திரவியகருவியலகனும் பெண்களும் சிறந்த குதிரைகளும், எதிருங்கரி = யுத்தத்திலே சேறிச்செல்லும் யானைகளும்மாகிய இவற்றை, எண்ணிலா பறறினா = அநேகா கவரந்தா. எ-று. ஏ-அசை (௩௦)

அரண்முற்றியெதிராதவமைச்சாகடா
 மிரணததொழில்விட்டுயில்சூழகருவூர்
 முரணுற்றசிறப்பொடுமுன்னினாநீ
 டரணித்தலைவனகழலசாவுறவே.

(இ-ள.) அரண்முற்றியெதிராத வமைச்சாகள் = மலையரணைவளைந்து எதிர்த்த மந்திரிகள் இரணததொழில்விட்டு = (வெற்றிபெற்றமையால்) போரத்தொழிலை விடுத்து; நீடரணித்தலைவன கழலசாவுற = நீண்ட நிலவுலகையாளும் அரசரது திருவடிகளை அடைதற்பொருட்டு, முரணுற்ற சிறப்பொடு = வலிமைமிக்க மேனமையோடும், எயில்கூழ்கருவூர் முன்னினா = மதின்கூழ்ந்த கருவூரை அடைந்தா. எ-று. தாம் ஏ-அசைகள். இரண்ம-போ. முரண-வலி (௩௧)

மன்னுங்கருவூரகாவாயிலின்வாய்
 முன்வந்தகருந்தலைமொய்குவைதா
 மின்னுஞ்சுடர்மாமுடிவேல்வளவன்
 றன்முன்புகொணர்ந்தனாதானையுளோர்.

(இ-ள்.) மன்னுங்கருவூர் நகர்வாயிலின்வாய் = நிலைபெற்ற கருவூரென்னும் நகரத்தினது வாயிலின்கண்ணே, முன்வந்த கருந்தலை மொய்குவை = முன்கொண்டுவந்த கரியதலைகளசெறிந்த பொதிகளை, மின்னுஞ்சுடர் மாமுடிவேல் = பிரகாசிக்

கும் காரணியையுடைய பெருமுடியையும் வேற்படையையுமுடைய; உளவன்றன் முன்பு தானையுளொர் கொணர்ந்தனர் = புகழ்ச்சோழநாயனாமுன்பு சேனைகளாய்ளவா கொணடுவந்தா. எ-று. தான்-அசை. (௩௨)

மண்ணுக்குயிராமெனுமன்னவனூ
ரெண்ணிற்பெருகுநதலையாவையினூ
நண்ணிக்கொணருநதலையொன்றினடுக்
கண்ணுற்றதொப்புள்சடைகண்டனரே.

(இ-ள்) மண்ணுக்குயிராமெனு மன்னவனூ = இவவுலகிலுள்ளார்க்கு உயிர் போல்வாரெனலும் அநநாயனூ, நண்ணிக்கொணரும் = பகைவனது அரணையடைநது கொண்டுவந்த, எண்ணிற்பெருகுந தலையாவையினும் = அளவிற்றத தலைகளுள் ளும், தலையொன்றினடு = ஒருதலையின்றடுவே, கண்ணுற்றதொப்புள்சடைகண்டனர் = தம்மாற் சிந்திக்கப்படுவதாகிய ஒருசிறிய சடையைக்கண்டார். எ-று.

மண். ஆகுபெயா. கண்ணுதல-சிந்தித்தல சிவசினனங்களில் ஒன்றாகத் தினமும் சிந்திக்கப்படுவதென்பா “கண்ணுற்றதொரா புன்சடை” என்றா. ஏ-அசை. () வேறு.

கண்டபொழுதே நடுங்கிமனங்கலங்கிக்கைதொழுது
கொண்டபெருமபயத்தினுடனகுறித்தெதிராசென்றதுகொணர்ந்த
திண்டிறலோன்கைத்தலையிறசடைதெரியப்பார்த்தருளிப்
புண்டரிகத்திருக்கணணீர்பொழிநதிழியப்புரவலனூ.

(இ-ள்) கண்டபொழுதே நடுங்கி மனங்கலங்கிக் கைதொழுது = பார்த்தமாத்திராததே நடுக்கமடைந்த சிந்தைதியங்கிக் கரங்குவித்தது வணங்கி, கொண்டபெரும்பயத்தினுடன குறித்தெதிராசென்று = அதிகரித்த பயத்தோடு அதை நோக்கிக்கொண்டு எதிர்போந்து, அதுகொணர்ந்த திண்டிறலோன கைத்தலையில் = அது கொண்டுவந்த மிக்கவலிமையனது கரத்திலுள்ள அத்தலையிலே, சடை தெரியப்பார்த்தருளி = சடையை விளங்குநோக்கி, புண்டரிகத்த திருக்கணணீர பொழிநதிழியப் புரவலனூ = செநதாமரை மலாபோலுத் திருக்கண்களிலே நீர்பொழியப்பட்டழியிய அந்நாயனூ. எ-று.

பொழியப்படடெனலும் செய்ப்பாட்டுவினை செய்வினையாய் நின்றது. (௩௩)

முரசுடைத்திண்படைகொடுபோய்முதலமைசசர்முனைமுருக்கி
யுரைசிறக்குமபுகழுவென்றியொன்றொழியவொன்றாமற
றிரைசரித்தகடலுலகிற்றிருநீறினெறிபுரிநதியா
னரசளித்தபடிசாலவழகிதெனவழிநதயாவார்.

(இ-ள்) முதலமைச்சர் = முதன்மைபெற்ற மந்திரிகள்; முரசுடைத்திண்படைகொடுபோய் = வெற்றிமுரசையுடைய வலியசேனைகளைக் கொண்டுசென்று; முனைமுருக்கி = பகையை யழித்தலால், உரைசிறக்குமபுகழ்வென்றியொன்றொழிய = பிறரால் புகழ்ப்படும பிரதாபவெற்றியொன்றுதவிர், ஒன்றாமல் = பிறதொருபயனும் பெறாமல்; றிரைசரித்தகடலுலகிலு = அலைதவமுங்கடல்சூழ்ந்த அவனியிலே, யான திருநீறி நெறிபுரிந தரசளித்தபடி = யான் திருநீற்று நெறியைப் பாதகாத்து அரணைச் செலுத்தியவகை, சாலவழகிதென வழிநதயாவார் = நனி அழகியதென்று தம்வசமிழந்து தளர்வார். எ-று.

முருக்கி-வினையெச்சத்திரிபு. சததருக்களைவென்ற வெற்றியொன்றேயன்றிச் சன்மார்க்கநெறியொன்றுஞ் சார்நதிலனென்பார், “திருநீறினெறிபுரிந்துயானரசளித்தபடி சாலவழகி” எனத் தம்மைத்தாமே சாலப்பழித்தாரெனவு. (௩௩)

தார்தாங்கிக்கடன்முடித்தசடைத்தாங்குநதிருமுடியார்
நீர்தாங்குஞ்சடைப்பெருமானெறிதாங்குண்டவராநா
சீர்தாங்குமிவர்வேணிச்சிரநதாங்கிவரககண்டம
பார்தாங்கவிருந்தேடுபழிதாங்குவேனென்றார்.

(இ-ள்.) தார்தாங்கிக் கடனமுடித்த = அமாக்குரிய மாலையை வேய்ந்து அரசனுக்குச் செஞ்சோற்றுக் கடனமுடித்த, சடைதாங்குந திருமுடியார் = சடைமுடியையுடைய இவா, நீர்தாங்குஞ் சடைப்பெருமா நெறிகண்டவராநா = கங்கையை யேந்திய சடைமுடியையுடைய கடவுளின் நிலைமையைக் கண்டவராயிரு கின்றார், சீர்தாங்குமிவா வேணிச்சிரந்தாங்கி வரககண்டம = சகுதிபெற்ற இவருடைய சடைமுடியைத் தாங்கிவரப்பாததம, பழிதாங்குவேன் பார்தாங்க விருந்தேடு வென்றார் = இகழ்வைத்தாங்குவேனென யான் இப்பூயியைத்தாங்க இருந்தேடு என நார். எ-று.

அதிகனுக்குச் செஞ்சோற்றுக் கடனமுடித்த இவா சடைமுடியுடையராகவின் சிவபததியிற் சிறந்தவராயினார் இத்தகையார சிரசைக்கொய்துகொண்டிவரக்கண்டும் சமந்தயான இப்பூயியைத்தாங்குவேனோ, இப்பொழுதே இப்பாவமனீங்க உயிர்விடுவேனெனக் குறித்தாரெனக். எனவே, தீராப்பாவங்கட்கு உயிர்விடுகையே பரிசாரம எனறவாறு, கண்டம எனனும் உமமை இழிவு சிறப்பு. தாம் அசை. (௩௬)

என்றருளிச்செய்தருளியிதற்கிசையுமபடி துணிவார
நின்றநெறியமைச்சாகருநீணிலங்காததரசளித்த
மன்றினடம்புரிவார்தமவழித்தொண்டினவழிநிற்ப
வென்றிமுடியென்குமரன்றனைப்புனைவீரெனவிதித்தார்.

(இ-ள்.) என்றருளிச்செய்தருளி யிதற்கிசையுமபடி துணிவார = இங்ஙனம் அருளிச்செய்து இதற்குத் தக்கபரிசாரம இயற்றத்தகணிந்த அச்சோழாகுலகருரிசிலா, நீணிலங்காத தரசளித்த = நீண்டபூயியைப் புரந்து அரசைச்செலுத்திக்கொண்டு; மன்றினடம்புரிவார்தம = சிறசபையிலே திருநிருத்தம்செய்தருளவாராகிய சிவபெருமானுக்குரிய, வழித்தொண்டிள்வழிநிற்ப = பரமபரைத்தொண்டின வழியே நிறும்படி, வென்றிமுடி யென்குமரன்றனைப்புனைவீரென = வென்றிபெற்றமுடியை எனபுதலவனுக்குச் சூட்டுவீராகவென்ற, நின்றநெறியமைச்சர்க்குவிதித்தார் = ஏதானின்ற ஒழுக்கமிக்க மந்திரிமாரகளுக்கு ஆளுநராயித்தார். எ-று.

குமரன்றனை வேறறுமைமயக்கம். குமரனைப் புனைச்செய்வீரெனினும் அமைபும். (௩௭)

அமமாற்றங்கேட்டழியுமமைச்சரையுமிடாகற்றிக்
கைமமாற்றுஞ்செயறாமேகடனாற்றுங்கருத்துடையார
செமமார்க்கந்தலைநின்றசெந்தீமுன்வளாப்பித்தது
பொய்மமாற்றுத்திருநீற்றுப்புனைகோலத்தினிற்பொலிந்தார.

(இ-ள்.) அமமாற்றங் கேட்டழியு மமைச்சரையு மிடாகற்றி = அவ்வுரைகேட்டு மிகவருந்தம் மந்திரிமாரகையும் பிறரையும் அலலவினீக்கி, கைமமாற்றுஞ் செயல் = தமக்குநோந்த சிறுமையைப்போக்குந் தொழிலை, தாமேகடனாற்றுங் கருத்துடையார் = தாமே உரிமையாகப் புரியுஞ்சிறந்தனை யுடையாராய், செமமாகக்கந்தலைநின்ற = செம்மைநெறியிலே நிலிபெற்று, செந்தீமுன்வளாப்பித்தது = செவ்விய அக்கினியைத் தமக்குமுன்பாக வளாககச்செய்வித்தது; பொய்மமாற்றுந் திருநீற்றுப்புனைகோலத்தினிற் பொலிந்தார = பொய்மையை யொழிக்கும் திருநீற்றைப்புனைந்த கோலத்தோடுவிளங்கினார். எ-று. பொய்மமாற்றல் - மெய்த்தொண்டியடையாக்கல்:

கண்டசடைசசிரத்தினையோகனகமணிக்கலத்தேநதிக்கொண்டு திருமுடி தாங்கிக்கொண்டு, குலவுமெரிவலங்கொள்வாரண்டர்பிரான் றிருநாமத்தஞ்செழுத்துமெடுத்தோதி மணடுதழற்பிழம்பினிடைமகிழநதருளியுள்புக்கார்.

(இ-ள.) கண்டசடைசசிரத்தினையோ கனகமணிக்கலத்தேந்தி = தாம்கண்டசடைமுடியை மணிகளிழைத்த ஒரு பொறபாததிரத்திலேநதி, கொண்டு திருமுடிதாங்கி = திருமுடியிலே தாங்கிக்கொண்டு, குலவுமெரி வலங்கொள்வார் = பிரகாசிக்கும் அக்கினியைப்பிரசுஷிணஞ்செய்வாராகி, அண்டாபிரான் றிருநாமத்தஞ்செழுத்துமெடுத்தோதி = தேவநாயகரது திருநாமங்களுள்ளே சிறந்தபஞ்சாக்ஷரங்களையும் ஒங்க உச்சரித்துக்கொண்டு, மண்டுதழற் பிழம்பினிடை = சுவாலிததெழுக்கின்ற அக்கினித்திரட்சியிலே, மகிழநதருளியுள்புக்கார = உவகையோடும் உள்ளே பிரவேசித்தாரா. எ-று. வலங்கொள்வார முற்றெச்சம். (கக)

புக்கபொழுதலர்மாரிபுவிநிறையப்பொழிந்திழிய மிக்கபெருமங்கல தூரியமவிசுமபின் முழுககெடுபப்ச்செக்காரெடுஞ்சடைமுடியாசிலமபலமபுசேவடியினககருணை ததிருநிழற்கீழாராமையமாந்திருநதாரா.

(இ-ள) புக்கபொழுதலர்மாரிபுவிநிறைய = உள்ளேபுகுந்தபொழுது புஷ்பவருஷம பூமிநிறையுமபடி, பொழிந்திழிய = (தேவாக்ஷர) சொரியப்பட்டிழிய, மிக்க பெருமங்கல தூரியம விசுமபின் முழுககெடுபப = அரியமங்கலவாததியங்ககள் ஆசாயத்திலே ஒல்கக, செக்கா ரெடுஞ்சடை முடியா = செவ்வானம்போலுஞ் சிவந்த ரெடிய சடைமுடியராகிப சிவபெருமானுடைய, சிலமபலமபு சேவடியின் = சிலமபுகள் ஒல்ககும் செவ்விய திருவடிகளிலே, அக்கருணை த திருநிழற்கீழாராமையமாந்திருநதாரா = அந்த கருணையாகிய திருநிழலினகீழ கலவாமற் கலந்திருந்தாரா. எ-று

பொழிந்த பொழியப்பட்டி. சேவடிகளிரண்டும் திருவருண்மயமாகலின் அத்திருவருட் பெருக்கைத் திருநிழலென உருவகித்தாரா. கலவாமற் கலத்தல்-இரண்டறகலத்தல். (ச௦)

முரசங்கொள்கடற்றூணைமூவேந்தாதங்களினமுன பிரசங்கொணற்றுந்தொடையற்புகழ்ச்சோழாபெருமையிண்ப்பரசுகருறறேவலினாலவாபாதமபணிந்தேத்தி நரசிங்கமுனையாத்திரநாமறிந்தபடியுரைப்பாம.

(இ-ள) முரசங்கொள்கடற்றூணை மூவேந்தாதங்களின்முன = மூவகை முரசைக்கொண்ட கடல்போலுஞ் சேனைகளைபுடைய மூவரசர்களுள்ளே முதனயை பெற்ற, பிரசங்கொணற்றுந் தொடையல் = தேனசெறிந்த பரிமளயிக்க திரு ஆததி மாஸையை யணிந்த; புகழ்ச்சோழா பெருமையிண்ப்பரசுகருறறேவலினால் = புகழ்ச்சோழநாயனா மேனமையைப்புகழூந் தொண்டினால், அவாபாதம் பணிந்தேத்தி = அவா திருவடிகளை வணங்கித்துத்தித்தது, நரசிங்க முனையாதிற்றம் = நரசிங்கமுனையரைய நாயனா சரித்திரத்தை, நாமறிந்த படியுரைப்பாம = யாம் உணர்ந்தவகையே இசைப்பாம் எ-று. மும்முரசு-மங்கலமுரசு-வெற்றிமுரசு-கொடைமுரசு. மூவேந்தா-சேரசோழபாண்டியர். (சக)

புகழ்ச்சோழநாயனாபுராணம் முற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் - ௮௨௮.

திருச்சிற்றம்பலம்

நரசிங்கமுனையரையநாயனார்புராணம்.

கோடாதநெறிவிளங்குகுமுமரபினரசளிதது
 மாடாகமணிகண்டாதிருநீறேமனங்கொள்வார
 தேடாதபெருவளத்திறசிறந்ததிருமுனைப்பாடி
 நாடாளுங்காவலனாரநரசிங்கமுனையரையர்.

(இ-ள்.) கோடாதநெறிவிளங்குகு குலமரபினரசளிதது = மாறுபடாத நீதியோடு விளங்கும் குறுநிலமன்னவா குலத்திலுதித்தது அரசரிமையைக்கொண்டு, மணிகண்டாதிருநீறே மாடாகமனங்கொள்வார = நீலகண்டத்தராகிய நிமலரது விபூதியையே செலவமாக மணதிலே சிறுதிப்பவா, கோடாதபெருவளத்திற சிறந்த திருமுனைப்பாடி நாடாளுங் காவலனா = தேடமுடியாத மிக்கவளங்களோடு சிறப்புற்ற திருமுனைப்பாடி நாட்டையாளும் அரசா, நரசிங்கமுனையரையா = நரசிங்கமுனையரையரெனலும் திருநாமத்தை யுடையவா. எ-று.

ம-டு ஐசுவரியம். ஏகாரம-பிரிநிலை

(க)

இம்முனையர்பெருந்தகையாரிருந்தரசுபுரிந்துபோயத
 தெம்முனைகள் பலகடந்ததுதீங்குநெறிப்பாங்ககல
 முமமுனைநீளிலைசூலமுதற்படையார்தொண்டுபுரி
 யம்முனைவரடி யடைவேயருமபெருமபேறெனவடைவாரா.


(இ-ள்) இம்முனையா பெருந்தகையாரா = இப்பெருஞ்சிறப்புடைய நாயனார, அரசுபுரிந்திருந்து = அரசைச்செலுத்திக்கொண்டிருந்து, போயத தெம்முனைகள் பலகடந்து = போந்து பலபகைவர்களைப் போரிலவென்று, தீங்குநெறிப்பாங்ககல = தீயநெறியாயுள்ள செயல்களொழிய, இலைமும்முனை நீளசூல முதற்படையாரா = உகட்டுவடிவின் தாய் முத்தலைகளை யுடைய நீண்டமுதனமைபெற்ற சூலாயுத்தராகிய சிவபெருமானுக்குரிய; தொண்டுபுரியம்முனைவரடியடைவே = தொண்டுகளைப்புகின்ற அவ்வடியவாகளுடைய திருவடிகளையடைதலே, அருமபெருமபேறெனவடைவாரா = அரியபெரிய ஐசுவரியமென்று அவரையே உடைக்கலமாக அடைவாரா. எ-று.

பாங்ககல அடைவாரென இயையும்.

(உ)

சினவிடையார்கோயிரொறுநதிருசசெல்வம்பெருக்குநெறி
 யனவிடையாருயிராதுறக்கவருமெனி னுமவைகாத்து
 மனவிடையாமைத்தொடையலணிமார்பாவழித்தொண்டு
 கனவிடையாகி னுமவழுவாக்கடனாற்றிசசெல்கின்றார்.

(இ-ள்.) சினவிடையாரா கோயிரொறும் = வெகுளுதலையுடைய இடபலாகனத்தராகிய விமலர் ஆலயங்கள்தோறும், திருச்செல்வம்பெருக்குநெறியனவிடை = சிறந்த ஐசுவரியங்களைப் பெருக்குத்தற்கரிய செயல்களிலே, ஆருயிராதுறக்கவருமெனினு மவைகாத்து = அரிய வயிரை இழக்கநேரினும் அந்நெறிகளையே பாதுகாத்து, மனவிடையாமைத்தொடையலணி = எலும்பு மணிகளினிடையே ஆமையோட



டைக்கோத்த மாஸையையணிந்த, மாபாவழித்தொண்டு = மாபராகிய சிவபிரானது பரம்பரைத்தொண்டிலே, கணவிடையாகிலும் வழுவாகக்கடறறற்சி செல்கின்றார் = சொப்பனத்திலும் சோவிலஃது அதுட்டிக்கும் முறைமையைமேற்கொண்டு ஒழுக்குவாரா. எ-று.

*“சங்கரனாலயத்திறவறுறினேசாகத்தாநதுணிந்தழிகைபாங்கே, யவரமலன்புரியதனைச் சராவாரா.” எனபது சிவாகமநூறறுணிபாக்வின “சினவிடையாகோயிரெறுநதிருசசெலவம்பெருக்கு ரெறியனவிடையாருயிராதுறக்கவருமெனிணுமவைகாததுச்செல்கின்றார்” எனரூரென்க. இரண்டாமடியிலுள்ள இடை ஏழனுருபு.

ஆறணிந்தசடைமுடியாக்காதிசைநாடொறுமென்றும்
வேறுநிறைவழிபாடுவிளங்கியபூசனைமேவி
நீறணியுந்தொண்டரணைநதார்க்கெல்லாநிகழ்புகம்பொ
னூறுகுறையாமலளித்தினனமுதுதுகர்விப்பார்.

(இ-ள.) ஆறணிந்த சடைமுடியாககு = கங்கையைத்தரித்த சடைமுடியையுடைய கடவுளுக்கு என்று மாதிரைநாடொறும் = எக்காலத்தும் திருவாதிரைக்கூத்திரைநதோறும், வேறுநிறை வழிபாடு விளங்கியபூசனைமேவி = வேறு சிறந்தவழிபாடாகிய விசேட பூசையை இயற்றி, நீறணியுந் தொண்டரணைநதார்க்கெல்லாம் = திருநீற்றையணியும் அடியவாகளாய்ச் சோநசுவாகளுக்கெல்லாம், நிகழ்புகம்பொன்னூறுகுறையாமலளித்தது = மாறறுயாநத செம்பொன் நூறுக்குக்குறையாமற் கொடுத்தது, இன்னமுது துகர்விப்பாரா = இனியதிருவமுதை உணயிப்பாரா. எ-று. (ச)

ஆனசெயன முறைபுரிவாரொருதிருவாதிரைநாளின
மேள்மைநெறித்தொண்டாக்குவிளங்கியபொன்னிடுமொழுதின
மானநிலையழிதனமைவருங்காமக்குறிமலாநத
ஆனநிகழ்மேனியராயொருவாநீறணிந்தணைநதாரா.

(இ-ள.) ஆனசெயன முறைபுரிவாரா = அங்கனம் அததிருத்தொண்டைக் கிரமமாகச் செய்யும் அந்நாயனாரா, ஒரு திருவாதிரைநாளில் = ஒருதிருவாதிரைக்கூத்திரத்திலே, மேனமை நெறித்தொண்டாக்கு = செவ்விய ஒழுக்கமுடைய திருத்தொண்டாக்கு, விளங்கியபொன்னிடம் பொழுதில = உயாநதபொனைகை கொடுத்தவரும்பொழுது, மானநிலையழிதனமைவரும் = மானநிலைமை அழியுமியலபு வளராதற்கேதுவாகிய, காமக்குறிமலர்நத ஆனநிகழ்மேனியராய் = தூரத்தவேடமவாயநத குறறம்பெற்ற வடிவத்தையுடையராய், ஒருவா நீறணிந்தணைநதாரா = ஒருவா விபூதியணிந்துகொண்டு உறராரா எ-று.

வருங்காமக்குறியெனைக காரியத்தைக் காரணமாக வுபசரித்தாரா. (ரு)

மற்றவாதமவடிவிருந்தபடிகண்டுமருங்குள்ளா
ருற்றவிகழ்ச்சியராகவொதுங்குவாராதமைக்கண்டு
கொற்றவனூரெதிர்நின்றுகைக்குவித்துக்கொடுபோநதப
பெறறியினூர்தமைமிகவுங்கொண்டாடிப்பேணுவாரா.

* சிவதருமோத்தரம் புரிகாரவியல.

(இ-ள்.) அவாதம்வடிவிருந்தபடி கண்டு = உறறஅவருடைய உருவமிருந்ததன் மையை நோக்கி; மருங்குள்ளாரும்ற்ற விகழ்ச்சியராக = அருகிலுள்ளவர்கள் பெரிதும் அவமதிப்பாராக, ஒதுங்குவாதமைக்கண்டு = அதுகண்டு ஒதுங்குவாராகிய அவரை ப்பார்த்து, கொற்றவனாரெதிரின்று கைகுவித்துக்கொடுப்போதது = அந்நாயனா எதிரின்று அஞ்சலிசெய்து அழைத்துக்கொண்டுபோய், அபபெற்றியினர் தமை மிகவுவ் கொண்டாடிப்பேணுவாரா = அததன்மையரை மிகுதியும்பாராட்டி உபசரிப்பாராயினர் எ-று. மற்று அசை. (சு)

சீலமிலரேயெனினுநதிருநீறுசார்ந்தாரை
 ஞாலமிகழந்தருநரகணணுமலெண்ணுவாரா
 பாலணைநதாாதமக்களித்தபடியிரட்டிப்பொனகொடுத்தது
 மேலவரைத்தொழுதினியமொழிவிளம்பிவிடைகொடுத்தார்.

(இ-ள்.) சீலமிலரேயெனினுந திருநீறுசார்ந்தாரை = ஒழுக்கமில்லாதவரேயாயினும் திருநீறணிந்தவரை, ஞாலமிகழந்தருநரகணணுமலெண்ணுவாரா = அவனியிலுள்ளா அவமதித்தது அரியநரகத்தை அடையாமல், எண்ணுவாரா = அவரிடத்தள்ள திருநீறு நினகோலமே முக்கியமெனச் சிந்தித்த அவா, பாலணைநதாாதமக்களித்தபடியிரட்டிப்பொனகொடுத்து = அருகில் வந்தாளளவாகளுக்குக் கொடுத்த அளவினும் இருமடங்குபொன் சந்து, மேலவரைத்தொழுதினியமொழிவிளம்பிவிடைகொடுத்தாரா = பின்பு அவரைவணங்கி இனசொற்கூறி அனுப்பினார். எ-று.

‘மன்னென்பபடி மன்னுயிர்ப்படி’ என்றவாறே அரசா பெருநதகையாகிய இநநாயனார இங்கனம் வழிபடக்கண்ட இவ்வலகினரும் இவ்வனமே பாராட்டி வழிபடுவராகவின் இவா சிந்தனை உலகுயதற்கேதுவாயிற நென்பாரா “சீலமிலரேயெனினுந திருநீறுசார்ந்தாரை ஞாலமிகழந்தருநரகணணுமலெண்ணுவார்” என்றாரா. இவ்வனம பாராட்டுதலை, “எவரேனூந தாமாக விலாடத திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டாலுங்கி, யுவராதே யவரவரைக் கண்டபோது வுகநதடிமைத திறநினைநதங்குவந்து சோககி, யிவாதேவ ரவாதேவ ரென்று சொல்லி யிரண்டாட்டா தொழிநதீசன்றிறமே பேணிக, கவராதே தொழுமடியாரா ரெஞ்சினுள்ளே கனரூபபூர்நதெறியைக்காண லாமே” எனனும் திருநாவுக்கரசநாயனார தேவாரத்தானுநதெனிக. ஏகாரம-தேற்றம். உம்மை. உயாவுசிறப்பு. ஞாலம் ஆகுபெயர், படி-வீதம். (எ)

இவ்வகையேதிருத்தொணடினருமைநெறியெநநாளுஞ்
 செவ்வியவனபினிலாறறித்ததிருநதியசிகதையராகிப்ப
 பைவ்வளர்வாளரவணிந்தா பா தமலாநிழறசேர்ந்தது
 மெய்வ்வகையவழியன் பின்மீளாதிரிலைபெற்றார்.

(இ-ள்.) மெய்வகைய வழியன்பின் = உண்மையியல்புடையதாய்ப் பரம்பரையாகத் தொடர்ந்த அன்பிலை; இவ்வகையே யருமைத்திருத்தொண்டினெறி = இவ்வாறே அருமைத் திருத்தொண்டினெறிகளை, எந்நாளுஞ் செவ்விய வனபினிலாற்றி = எக்காலமும் சிறந்த பத்தியொடியுற்றி, திருந்திய சிந்தையராகி = அதனாலே ஞானமயமாகிய சித்தத்தையுடையராகி, பைவளா வாளரவணிந்தாரா = படம்வளா

ந்த ஒளிவாய்ந்த பாம்பையணிந்த பரமரது; மலர்ப்பாத நிழற்சேர்ந்த = மலர்ப்போ
லும் திருவடிநீழலை அடைந்தது, மீளாத நிலைபெற்றா = பின்னாத்திரும்பாத பேரி
ன்ப நிலைமையைப் பெற்றா. எ-து.

ஏகாரம் தேறறம். பதமுதன்பெற்றோரேயன்றித் திருவடிப்பேராகிய பரமுத்தி
பெற்றோர் பின்னா மீளாக்கவின “மீளாநிலைபெற்றா” என்றார். * “பேராவியற்
கை” என இங்ஙனமே பெரியாரும் பணித்தாரா. இப்பேறு பெறுதற்கேதுவாயுமெய்
வகைய வழியன்பு என்றபடி. (அ)

விடநாகமணிநத பிரானமெய்த்தொண்டுவிளைநதநிலை
யுடனாகுநரசிங்கமுனையாபிரானகழலோதித்
தடநாகமதஞ்சொரியத்தனஞ்சொரியுங்கலஞ்சேருங்
கடனாகையதிபததர்கடனாகைக்கவினுரைப்பாம்.

(இ-ள.) விடநாகமணிநத பிரான் = நஞ்சததையுடைய நாகததையணிந்த நம்
பெருமானது, மெய்தொண்டு விளைந்த நிலையுடனாகும் = உண்மைத்தொண்டு உதி
ககப்பெற்ற நிலைமை தொன்றுதொட்டே யமைந்த, நரசிங்கமுனையாபிரானகழலோ
தி = நரசிங்கமுனையரைய நாயனரது திருவடிகளைத்துதித்தது, தடநாகமதஞ்சொ
ரிய = (தம்பால் வந்திறங்கும்) பெருமைபெற்ற யானைகள மதநீரைப்பொழிய, தன
ஞ்சொரியுங் கலஞ்சேரும் = தாம் திரவியங்களைப் பொழிகின்ற மரக்கலகைகள் நெரு
ங்கிய, கடனாகை = கடற்கரையிலுள்ளநாகைப்பட்டணத்தில அவதரித்த, அதிபத்தர்
கடனாகைக் கவினுரைப்பாம் = அதிபத்த நாயனருடைய நியமமாதற் சிறப்பை அறை
வாம். எ-து.

யானைகளும் தனங்களும் ஒருங்குவந்திறங்குவ கலமென்றவாறு. தலஞ்சொரியு
மென்பது பாடமேல யானைகள் மதஞ்சொரியத துறைகளிலிறக்கும் கலமென்க.
ஆகை ஆதலென்னுந தொழிற்பெயர். (க)

நரசிங்கமுனையரைய நாயனார்புராணம் முற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் - ௩௬௭.

திருச்சிறைப்பலம்.

உ
சுவமயம்.

திருச்சிற்றம்பலம்.

அதிபத்தநாயனார்புராணம்.

மன்னிரீடியசெங்கதிரவன்வழிமரபின்
றொன்மையாமுதற்சோழர்தந்திருக்குலத்தாரிமைப
பொன்னிராடெனுங்கற்பகப்பூங்கொடிமலர்போ
னன்மைசான்றதுநாகபட்டணத்திருநகரம்.

(இ. ள்.) மன்னிரீடிய செங்கதிரவன் வழிமரபின் = நிலபெறேறும்பிய சூரி யவயிசத்திலே; தொன்மையா முதற்சோழாதந்திருக்குலத்தாரிமை = தொன்று தொட்டதாகியமுதன்மைபெற்றசோழகுலத்துக்கு உரிமையமைந்த,பொன்னிராடெ னுங் கற்பகப்பூங்கொடி மலர்போல = காவிரிநாடென்கின்ற கற்பகப்பூங்கொடி யின் மலர்போல; நன்மைசான்றது நாகபட்டணத்திருநகரம் = சிறப்பைப்பெற்றது நாகபட்டணம் எனலும் திருநகரம். ஏ-று.


கற்பகப்பூங்கொடிபோல இதுவும் வேண்டியவர்க்கு வேண்டியவைஅளிப்பதெ ன்பார “பொன்னிராடெனுங் கற்பகப்பூங்கொடி” என்றும், கொடிக்கு மலரசித்தல் போல இந்நாட்டிற்கு இது சிறந்ததென்பார “நன்மைசான்றது நாகபட்டணத்திரு நகரம்” என்றும் கூறினார். (க)

தாமசித்திலக்கோவைகள்சரிநதிடச்சரிநத
தேமலர்க்குமுனமாதர்பந்தாடுதெற்றிகள்கூழ்
காமர்பொற்கடர்மாளிகைக்கருங்கடன்முக்கநத
மா முகிறகுலமலையெனவேறுவமருங்கு.

(இ. ள்.) தாமசித்திலக்கோவைகள் சரிநதிட = சரமாகக்கோக்கப்பட்டமுத்த மர்வைகள் சரிய; தேமலாககுமல் சரிந்தமாதா = வாசனைநிரம்பிய மலராகையணிநத கூந்தலும் உடன்சரிநத மங்கையா, பந்தாடுதெற்றிகள்கூழ் = பந்துவீளையாடுகின்ற மேடைகள் பாங்கர்சூழப்பெற்ற, காமர்பொற்கடர்மாளிகை = அழகிய பொன்னு லாகிய காந்தியையுடைய மாளிகைகளை; கருங்கடன் முக்கநத மா முகிறகுலம் = கருங் கடலையுண்டெழுந்த கரியமேகக்கூட்டங்கள்; மலையென மருங்கேறுவ = மலையெ னக்கருதி அருகேதவழ்வன. ஏ-று.

சரிநதிடச் சரிநதவென்பது ஏதுப்பொருட்டாகாது இது நிகழாநிற்க இது நிக ழ்ந்தது என்னும் நிகழ்காலப்பொருட்டாய் நின்றது. எனவே, இரண்டின் சரி லும் ஒருங்குநிகழப் பந்தாடுகின்றாரென்பதாம். மாளிகை மலைபோலும் உன்னதமு டைமையின் முகிற்குலம் மலையென மருண்டேறுவ வென்க. மாளிகை ஏறப்பெ றுவ என முடித்தலும் ஒன்று. மா - சருமை. (உ.)

பெருமையிற்செறிபேரொலிபிறங்கலிற்சிறந்தது
திருமகட்குவாழ்சேர்விடமாதலில்யாவுந்
தருதலீற்கடர்நன்னிலும்பெரிதெனத்திரைபோற்
கரிபரித்தொகைமணிதுகில்சொரியதாங்கலத்தால்.



(இ-ள்.) பெருமையிற்செறி பேரொலி பீறாகவில் = பெரிய மேகங்களிலுண்டாகும் பெருமுழக்கம் நிகழ்தலாலும்; சிறந்த திருமகட்கு வாழ்சேர்விடமாதலில் = உயர்ச்சியற்று இலக்குமிக்கு வாரும் உறைவிடமாதலாலும்; யாவுத்தருதலில் = விரும்பிய எப்பொருளையும் ஈதலாலும்; கடறனனினும் பெரிதென = இது பாற்கடலினும் பெருமையதென்று சொல்லும்படி; திரைபோற்கலத்தால் = அக்கடல்போலவே மரக்கலத்தினால்; கரிபரித்தொகை = யானைத்தொகைகளையும் குதிரைத்தொகைகளையும்; மணிதகில் சொரிவது = நவமணிகளையும் வஸ்திரங்களையும் சொரிவது (அந்நகரம்). எ-று.

ஒலிபிறநகல்முதலியவை உடைமையானும் திருமகளுறைதலானும் கரிபரிமுதலியவற்றை மிகப்பலவாகக் கலத்தாற் சொரிதலானும் கடைந்தபாறகடலினும் சிறப்புடைத்தாயிற்றென்பார் “கடலினும் பெரிதெனச் சொரிவது” எனரா. மை - மேகம். ஆம் - அசை. (௩)

நீடுதொலபுகழ்நிலம்பதினெட்டிணுநிறைநத
பீடுதங்கியபலபொருண்மாநதாகள்பெருகிக்
கோடிநீடனக்குடியுடன் குவலயஙகாணு
மாடிமண்டலம்போல்வதவ்வணிகிளாமூதூர்.

(இ-ள்.) அவ்வணிகிளாமூதூர் = அவ்வலங்காரமவாயநத அப்பெருநகர், நீடுதொலபுகழ் = நீண்டபழைமையாகிய கீர்த்திபடைத்த, நிலம்பதினெட்டிணுநிறைநத = பதினெண்பாறை வழங்கும் பதினெண்ணிலத்தினுஞ் செறிந்த; பீடுதங்கிய பலபொருண் மாநதாகள் பெருகி = பெருமைபெற்ற பலபொருள்களைக் கைகொண்ட மனிதர்கள் ஒருகுதலால், கோடிநீடனக்குடியுடன் = கோடியளவினும் மிகத்தனங்களையுடைய குடிகளோடு; குவலயங்கர்ணு மாடிமண்டலம் போல்வது = இவவுலகமுற்றும் பிரதிவீம்பித்த கண்ணாடிவட்டத்தை ஒப்பது. எ-று.

ஆடி சிற்றருவமாயிருநது அரும்பெரும் பொருள்களையும் தனக்குள் அடக்கிக் காட்டுதல்போல, இந்நகரமும் எவ்வெத்தேசப் பொருள்களையும் அவற்றிற்குரியவரோடு உட்கொண்டு விளக்கவின் “ஆடிமண்டலம் போல்வது” எனரா. பெருகி-வினையெச்சத்திரிபு. மண்டலம்-வட்டம். (௪)

அந்நெடுநதிருநகர்மருங்கலைகடலவிளி மபிற்
பன்னெடுநதிரைதுறைதவழ்பாங்கரின்றாங்கர்
மன்னுதொனமையினவலைவளத்துணவினின்மலிநத
தன்மைவாழ்குடிமிடைநததுதட நுளைப்பாடி.

(இ-ள்.) அந்நெடுநதிருநகர் மருங்கு = அநத நெடிய திருநகரினருகே; அலைகடல்விளிம்பில் = அலைகளைமோதுங் கடற்கரையிலே; பன்னெடுநதிரைதுறைதவழ்பாங்கரினராங்கா = பலநெடிய அலைகள்தவழுகின்ற துறையிடத்தின் மருங்கு; தடநுளைப்பாடி = விசாலமாகிய நுளையாசேரியானது; தொன்மையின்மன்னு = பழமையாக நிலைபெற்ற; வலைவளத்துணவினில் = வலைவிசதலால் வரும் பொருளுணவினால்; மலிந்ததன்மை வாழ்குடிமிடைநதது = சிறந்த இயல்போடு வாழ்கின்ற குடிகள் செறியப்பெற்றது. எ-று.

மருங்கு பாங்கரின் ஞாங்கா பாடி தொன்மையின் மன்னுகுடி மிடைந்தது என இயையும், நுளைப்பாடி-நெய்தனிலத்தவர் வசிகஞ்சு சிவதூர். (௫)

புயலளபபனவெனவலைபுறம்பனை குரமபை
யயலளபபனமீன்விலைபபசமபொனினடுக்கல்
வியலளக்கரில்விடுநதிமில்வாழநர்கள்கொணர்ந்த
கயலளபபனபரத்தியர்க நடுநடுங்கண்கள்.

(இ-ள்.) புயலளப்பன வெனவலை புறம்பனை குரம்பையயல் = முகில்கள் அளவிட்டாற்போல வலைகள் புறம்பே உலரப்பெற்ற சிறுகுடில்களின் மருங்கு; அளப்பன = அளக்கப்படுவன; மீனவலைப பசம்பொனினடுக்கல் = மீனவிற்பலால் வந்த பசம்பொற்குவியல்களே; வியலளக்கரில் விடுநதிமில் வாழநர்கள் கொணர்ந்த = விநிந்தகடவிலை செலுத்தும் மீனபடகிஞல வாழ்தலை யுடையவாகள கொண்டுவந்த; கயலளப்பன = கயல்களை மதிப்பன; பரத்தியா கருநடுங்கண்கள் = அந்நெய்தணிலப் பெண்களின் கரியநடுங்கண்களே. எ-று

வலைகள் மேகச்செறிவுபோல்வன எனபதே கருத்தாகவின், அளத்தல் ஈண்டுக் கவிதலென்னும் பொருட்டு. வியல - விரிவு. கண்களளத்தலாவது - இம்மீன் கயலோ பிறிதோவென ஐயப்பட்டுழி இது கண்போலுதலின் கயலேயென மதிக்கச்செய்தல். அளத்தல் - அளவிடுதல். (சு)

உணங்கன்மீன்கவாவுறுநசைக்குருகுடனணைந்த
கணங்கனோதிமங்கருஞ்சினைபுனணையங்கான
லணங்குநுண்ணிடைநுளைச்சியரணிநடைக்கழிநது
மணங்கொள்கொம்பரின்மருங்குநின்றிழியலமருளும்.

(இ-ள்.) உணங்கன்மீன் கவாவுறுநசைக்குருகுடன் = உலாதலையுடைய மீன்களைக் கவர்ந்துண்ணும் காதலகொண்ட பறவைகளுடனே; அணைந்தவோதிமங்கணங்கன் = வரத அணைக்கூட்டங்களை; அணங்குநுண்ணிடை நுளைச்சியர் = (தன்பாரம் பொழுதற) நளாகின்ற சிறுநிடையையுடைய பரத்தியாகளின; அணிநடைக்கழிநது = அழகிய நடைக்குத்தேறாறு; கருஞ்சினைபுனணையங்கானல் = கரியகிளைகளையுடைய புனணைச்சேலையிலே; மணங்கொள்கொம்பரின் மருங்குநின்றும் = மலாமணமவாயந்த கிளைகளினிடத்தினின்றும்; இழியலமருளும் = இழியாதனவாகி மருண்டிருக்கும். எ-று.

நுளைச்சியா அன்னத்தினும் மெல்லியநடையினரெனபது கருத்த (ஈ)

வலைநடுநடுதொடர்வடம்புடைவவிப்பவரொவியும்
விலைபகர்நதுமீன்குவைகொடுப்பவாவிளியொவியும்
தலைசிறந்தவெள்வளைசொரிபவாதழங்கொவியும்
மலைநடுங்கடலதிரொலிககெதிரொவியணைய.

(இ-ள்.) வலைநடுநடுதொடர்வடம்புடைவவிப்பவ ரொவியும் = வலைகளின் நெடிய சங்கிலியோடுகூடிய கயிறுகளை மருங்கு இழுப்பவா முழக்கமும்; விலைபகர்ந்து மீன்குவைகொடுப்பவா விளியொவியும் = விலைகூறி மீன்குவியல்களை விற்பவா செல்பவரை யழைக்கும் முழக்கமும்; தலைசிறந்த வெள்வளைசொரிபவா தழங்கொவியும் = ஆங்காங்கு அரிய வெள்ளிய சங்குகளை கொண்டுவந்து குவிப்பவர்களின் மிக்கமுழக்கமும்; அலைநடுங்கடலதிரொலிக் கெதிரொவியணைய = அலைமோதும் நெடியகடலின் அதிர்ச்சிபெற்ற ஒலிக்கு எதிரொலிசெய்தால ஒப்பன. எ-று. (அ)

அணையதாகியவநுநுளைப்பாடியிலமரநது
மனைவளமபொலிநுநுளையாதகருலத்தினில்வநதார
புனையினமபிறைமுடியவரடித்தொண்டுபுரியும்
வினைவிளங்கியவதிபத்தரெனநிகழமேலோ.

(இ-ள்.) அணையதாகிய அநநுளைப்பாடியிலமரநது = மேற்கூறிய அத்தன்மை
பதாகிய அநநுநுளைப்பாடியிலே தநநு; மனைவளமபொலி நுநுளையாதகருலத்தினில்
வநதார = இவ்வாழ்க்கையிலே மேம்பட்ட பரதவாகுலத்தி லவதரித்தவர்; இளம்பி
லறபுனைமுடியார் = இளமகியணிரத முடியையுடைய இறைவரது; அடித்தொண்டு
புரியும் வினைவிளங்கிய = திருவடித்தொண்டையிறறம செட்கையிறசிறந்த; அநி
பததரென நிகழமேலோ = அநிபததரென்று கூறவிளங்கும் மேனமையை யுடை
யவர். எ-று. (௬)

ஆங்கவன்பர்தாநுநுளையர்நநதலைவராயவர்க
ளேங்குதெண்டினைக்கடலிடைபலபட வியக்கிப்
பாங்குசூழ்வலைவளைத்துமீன்படுததுமுனகுவிக்கு
மோங்குபல்குவையுலபபிலவுடையராயுவார்.

(இ-ள்.) அவவன்பராங்குநுநுளையாத் தலைவராய = அவ்வதிபத்தரென்பவர்
அப்பாடியிலே பரதவாசனக்குத் தலைவராகி, ஏங்குதெண்டிரைக்கடலிடை = ஒவி
க்கின்ற தெளிந்த அலைகளையுடைய கடலிலே, அவாகள பலபடவியக்கி = அப்பரத
வாகள் பலபடவுகளைச்செலுத்தி; பாங்குசூழ்வலைவளைத்து = பககங்களிலே வலைக
ளைச சூழ்வளைத்து; மீன்படுததுமுன்குவிக்கும் = மீன்சுளிப்பிடித்து எளிராவிக்கும்;
ஓங்குபல்குவையுலபபிலவுடையராயுவார் = உயர்நத அக்குவியல்கள நீக்கமில்
லாதனவாக உடையராயச சிறந்தார். எ-று.

அவாகள இயக்கி வளைத்து படுதது குவிக்கும் குவையென இயையும். அவ்வள
பா தலைவராய் உடையராய் உயர்வாரெனக் கூட்டுக. தாம-அசை (௧௦)

முட்டின்மீனகொலைதொழிலவளத்தவாவலைமுகநது
பட்டமீன்களிலொருதலைமீன்படுதோறு
நட்டமாடியநமபருககெனநளிராமுநீர்
விட்டுவநதனாவிடாதவனபுடனென நுமவிருப்பால்.

(இ-ள்.) முட்டின்மீன கொலைதொழில வளத்தவா = குறைவில்லாத மீனக
ளைப்படுக்கும் தொழிலவளமையையுடைய பரதவா; படுதோறும் வலைமுகந்து பட்ட
மீன்களிலொருதலைமீன் = பிடிக்குநதோறும் வலையாறகவரப்பட்ட மீன்களிலே முந்
திய ஒருமீனை, நட்டமாடிய நமபருககென = இது திருநிருத்தஞ்செய்தருளிய நிமலரு
க்கு உரியதென்று, விடாதவனபுடனென நும விருப்பால் = நீக்கமில்லாத அன
போடு அதுதினமும் விருப்பத்தினால், நளிராமுநீர் விட்டுவநதனா = குளிர்ந்தசமுத்
திரத்திலே விடுத்துவநதார். எ-று.

தலைமீன் விட்டுவநதனரென இயையும். வலையென்புழி மூன்றனுருபு விரிக்க.
முகக்கவென்பது முகந்தெனத்திரிந்தது. முகத்தல்-கவர்தல். (௧௧)

வாகுசேர்வலைநாளொன் நினமீனொன்றுவரினு
மேகநாயகர் தங்கழற்கெனவிடுமியல்பா
லாகுநாள்களிலநேகநாளடுத்தொருமீனே
மேகநீர்படிவேலையிற்படவிட்டுவநதார்.

(இ-ள்.) வாருசேர்வலைநாளொன்றின் மீனென்றுவரினும் = ஒழுங்கியைந்தவலையிலே ஒருநினைததில் ஒருமீனேகிடைப்பினும், ஏகநாயகர்தவகழற்கெனவிடும் = ஏகநாயகராகிய இறைவன் நிருவடிக்கென்று விடுகின்ற, இயலபாலாகு நாள்களில் = இத்தன்மையோடு செல்லும் தினங்களிலே; மேகநீர்படிவேலையில் = முகில்கள நீரைமுகக்கும் சமுத்திரத்திலே, அடுத்தனேகநா ளொருமீனேபட = அடுத்தது அனேகநினைம் ஒரூமீனே அகப்பட, விட்டுவந்தாரா = அதை நியமப்படி விடுத்தவந்தாரா. எ-று.

வாரு - அழகுமாம். இயலபால - இயல்போடு. படிதல-பாண்டு முகத்தலின் மேற்று. (கஉ)

மீன்விலைப்பெருகுண வினின் மிகுபெருஞ்செல்வநதான்மறுத்தலினுண வின நியருங்கிளைசாமபுமபானமைபறறியுமவருநதிலாபட்டமீனென்றுமான்மறிக்கரத்தவர்கழற்கெனவிட்டுமகிழ்ந்தாரா.

(இ-ள்.) மீன்விலைப்பெருகுணவினின் மிகுபெருஞ்செல்வ மறுத்தலின் = மீன்விற்பலாவேபெருகுண உணவோடு மிக்குவருஞ்செல்வம் கடைபபட்டமையால; அருங்கிளையுணவினறிச் சாமபும பானமைபறறியும் = அறியசுற்றத்தார உணவின்றிவாரும் நிலைமையடைந்தும்; வருநதிலாபட்ட மீனென்றும் = தாம் வருந்திலாராய்ச்சார்ந்த அவ்வொருமீனையும், மான்மறிக்கரத்தவா கழற்கெனவிட்டு மகிழ்ந்தாரா = மானையேநதிய கரத்தராகிய சிவபிரான் திருவடிகென்றுவிடுத்தமகிழ்ந்தார். எ-று

தான - அசை. உம்மை இரண்டனுள் முந்தியது உயர்வுசிறப்பும் பிந்தியது முற்றுமாம். மான்மறி-ஒருபொருட்பன்மொழி. மறி கன்றெனினும் ஒக்கும். (கக)

சாலநாள்களிப்படிவரத்தாமுணவயாத்துக கோலமேனியுந்தளரவுநகந்தொழில்குறையாச சீலமேதலைநின்றவாதநதிறந்தெரிந்தே யாலமுண்டவாதொண்டரனபெனுமமுதுண்பாரா.

(இ-ள்.) சாலநாள்களிப்படிவரத்தாமுண வயாதது = நெடுநாள் இப்படியே கிடைத்தவருந்தலால் தாம் உணவு இழந்தது, கோலமேனியுந்தளரவும் = அழகிய திருமேனியும் தளரச்சியடையவும், தந்தொழில்குறையாச சீலமேதலைநின்றவாதந திறந்தெரிந்தது = தமது நியமத்திறவறாத ஒழுக்கத்திலேயே தங்கிய அநநாயனா உறுதியையறிந்தது, ஆலமுண்டவா தொண்டரனபெனு மமுதுண்பாரா = ஆலத்தை நுகாந்த அண்ணலார அவ்வடிவவரின அனபெனும அமுத்ததை அருந்தவாராய். எ-று.

வர- வினையெச்சத்திரிபு உம்மைகள் முறையே இறந்ததுதழீ இயதம் உயாவுசிறப்புமாம். சீலமென்புழி ஏழனுருபுவிரிக்க. ஏகாரயிரண்டனுள் முந்தியதுதேற்றம் பிந்தியது இசைநிறை ஆலமே நுகரப்பெற்றாகாக அமுத்தகாதலில அதிவிருப்பாகவின் “ஆலமுண்டவர் தொண்டரனபெனு மமுதுண்பாரா” என்றாரா. உண்பார முறறெச்சம். (கச)

ஆனநாளொன்றிலவ்வொருமீனுமங்கொழித்துத் தூநிறப்பசுங்குகநற்கடாநவமணியான மீனுறுப்புறவமைத்துலகடங்கலுமவிலையாம பான்மையற்புதப்படியதொன்றிடுவலைப்படுத்தார்.

(இ-ள்.) ஆனநாளொன்றில் = வேறொருநினைத்திலே; அவ்வொருமீனு மங்கொழித்து = கிடைத்த அவ்வொருமீனையும் ஈழக்கம்போல விடுத்துப் பின்னர்; நற்கடர்நவமணியாலுறுப்புற = நல்ல காந்திபெற்ற நவரத்தினங்களால் உறுப்புமைய; தூநி

தபசுங்கனக மீஹவமைதது = மாற்றுயாந்தபசுமபொன்னுல உடலமைவிதது; உலகடங்கலும் விலையாம்பான்மை = உலகமுற்றும் விலையாருர தன்மையையுடைய, அற்புதப்படியதொன்று = அற்புதத்தகுதியதாகியமீனொன்றை; இடுவலைப்படுத்தார் = அவரிட்டவலையிலே அகபட்டுவிததாரா. எ-று.

மேறசெய்யுளில் ஆலமுண்டவரென்ற எழுவாய் இச்செய்யுளில் படுத்தாரென்றும் பயனிலைகொண்டது. நியமப்படி ஒரு மீனைவிடுத்த பின்னாக் கிடைப்பதும் அரியமீனாயின் அதனையும் பெருமானுக்குரியதென விடுப்பதேயன்றித் தமக்குரியமையாகாரென்பதை விளக்குதற்குச் சிவபெருமான இங்ஙனஞ்செய்தருளினாரெனக.

வாங்குநீள்வலையலைகடற்றியாயில்வநதேற
வோங்குசெஞ்சுடருதித்தென வுலகெலாமவியப்பத்
தாங்குபேரொளி தழைத்திடக்காண்டலுமெடுத்துப்
பாங்குநின்றவர்மீனொன்றுபடுத்ததனமென்றார்.

[இ-ள்.] வாங்குநீள்வலை = இழுகும நீண்டவலையானது, அலைகடற்றியாயில் வந்தேற = அலைகின்ற கடற்றிரைவழிவந்த கரையேற (அதிலுள்ளமீன்); உலகெலாம் வியப்ப வோங்குசெஞ்சுடருதித்தென = உலகமெல்லாம் அதிசயிக்கும்படி உயர்ந்த செவ்விய சூரியனுதித்தாறபோல, தாங்குபேரொளி தழைத்திடக்காண்டலுமெடுத்து = அமைந்தபேரொளி அதிகப்படக்காணுதலும் கையிலெடுத்தது; வாங்குநின்றவர் மீனொன்று படுத்ததனமென்றார் = அருகிலுள்ள பரதவா ஒருமீனைப் பிடித்தோமென்றார். எ-று. (கசு)

என்றுமற்றுளோரியமபவமுேறுசீர்த்தொண்டா
பொன்றிரடசுடர்நவமணிபொலிந்தமீனுறுப்பா
லொன்றுமற்றிதுவெனனையாளுடையவர்க்காருளு
சென்றுபொறகமுல்சோகெனத்திரையொடுநதிரித்தார்.

[இ-ள்.] எனன்றுமற்றுளோரியமபவும் = இங்ஙனம் அவாகூறுதலும்; ஏறுசீர்த்தொண்டா = மிகுந்த கீர்த்தியையுடைய அந்நாயனார், பொன்றிரடசுடர்மீன் = பொன்றாற்றிரண்ட கார்திமிக்க இம்மீன், நவமணிபொலிந்தவறுப்பாலொன்றும் = நவரத்தினங்களாலமைந்தவறுப்பினால் நண்ணுகின்றது, இதுஎனனையாளுடையவர்க்காகும் = இது எனனையடிமையாகவுடைய இறைவருக்கு உரித்தாகுமாதலால்; பொற்கமுல்சென்றுசோகென = பொன்போலுநதிரவுடிகளிற்போய்ச்சோகெனவற்று; திரையொடுநதிரித்தார் = அலையிற சுழலவிடுததாரா. எ-று.

மற்று-அசை. திரையொடும் வேற்றுமைமயக்கம்.

(கசு)

அகிலலோகமுமபொருண்முதற்றாமெனும்ளவிற்புகலும்
புகலும்பெருமபற்றினைப்புகையறவெறிந்த
விகலினமெயத்திருத்தொண்டர்முன்னிறைவர் தாமவிடைமேன்
முகில்விசும்பிடையணைநதனாபொழிந்தனர்முகைப்பூ

[இ-ள்.] அகிலலோகமுமபொருண்முதற்றாமெனும்ளவிற்புகலும் = எவ்வகலும் பொருளையே முதலாகவுடையதாகுமெனும்பிரமாணத்தோடு கூறப்படுகின்ற; அப்பெருமபற்றினை = அதற்கையபொருட்பற்றை, புகையறவெறிந்த = குற்றமற்றவொழிந்தது; இகலில்மெய்த்திருத்தொண்டர்முன் = ஒப்பிலாத உண்மைத்திருத்தொண்டராகிய அந்நாயனார்முன்பு; இறைவாவிடைமேன்முகில்விசும்பிடையணைந்தனர் = எம்பெருமான் இடபவாகனத்திலிவந்த மேகங்களுள்வரும் ஆகாயத்தில் எழுந்தருளினார், பொழிந்தனாமுகைப்பூ = (தேவர்கள்) மலாமாரிசொரிந்தார். எ-று.

“முனிவருமன்னருமுன்னுவ பொன்னுமுடியும்” என்றவின் பொருளில்வழி னவ்வுலகினும் யாதொருசெயலு மியலாதென்பார் “அகிலலோகமும்பொருண்முதற் று” என்றும், முன்னியவற்றை முடித்தற்கேதவாதல்பற்றி முனிவர்க்கும் வேண்டற் பாலதாகிய அப்பொருட்பறறை இவர் முற்றக்கூண்டவரென்பார், “அப்பெரும்பற் றிணப்புடையறவெறிந்தமெய்த்கொண்டா” என்றும் கூறினார். அளவு-பிரமாணம். இகல் - ஒப்பு தாம் - அசை. முகைப்பூ - மொட்டராமலர். தேவரென்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது, பூமழை பொழிதற்குரியவர் அவரேயாகலின். (கஅ)

பஞ்சநாதமுமெழுநதனவதிபத்தார்பணிநதே
வஞ்சலிக்கரஞ்சிரமிசையணைத்துநின்றவவரை
நஞ்சவாண்மணிமிடற்றவாசிவலோகநண்ணி
யஞ்சிறப்புடையடியார்பாங்குறத்தலையளித்தார்.

(இ-ள்.) பஞ்சநாதமுமெழுநதன = ஐவகைதேவதூதுபிகளும் முழங்கின; பணிந்தஞ்சலிக்கரஞ்சிரமிசையணைத்துநின்றவதிபத்தரவரை = அவனியிற்பணிந்து குவித்தகைகளைச் சிரமேறகொண்டுநின்ற அதிபத்தநாயனூரக்கு, நஞ்சவாண்மணி மிடற்றவர் = விஷத்தாலொளிபெற்ற நீலமணிபோலும் கண்டத்தராகிய நிமலர்; சிவலோகநண்ணி = தமது சிவலோகத்தையடைந்து; அஞ்சிறப்புடையடியார்பாங்கு றத்தலையளித்தார் = அழகிய சிறப்புவாய்ந்த அடியவரோடுவசிக்கும்படித் திருவருள பாலித்தார். எ-று.

ஏகாரம் இசைநிறை. நின்றவராகிய அதிபத்தனா எனக்கூட்டுக. நின்றவரை - வேற்றுமைமயக்கம். நின்றவரைப்புரநதாரெனினும் அமையும். தலையளித்தல் - ஒரு சொன்னீமைத்து. (கஆ)


தம்மறமபுரிமரபினிறறகுமபெருநதொண்டு
மெய்மமையேபுரியதிபத்தாவிளங்குதாளவணங்கி
மும்மையாகியபுவனநகண்முறைமையிற்போற்றுஞ்
செம்மைநீதியார்கலிக்கம்பார்திருத்தொண்டுபகர்வாம்.

(இ-ள்.) மறம்புரிதம்மரபினிறறகுமபெருநதொண்டு = கொலைத்தொழில்புரியுந் தமது குலத்திற்கியைந்தபெருநதொண்டை, மெய்மமையேபுரியதிபத்தார்விளங்குதா ள்வணங்கி = உண்மையாகவே இயற்றிய அதிபத்தநாயனூருடைய ஒளிபெற்றதிரு ளுடிகளைத்தொழுது, மும்மையாகியபுவனநகண் முறைமையிற்போற்றுஞ் செம்மை நீதியார் = மூவுலகங்களும் கிரமமாகவணங்கும் செவ்வியமுறைமையையுடையவ ராகிய; கலிக்கம்பார்திருத்தொண்டுபகர்வாம் = கலிக்கம்பநாயனூருடையதிருத்தொ ண்டைச்செப்புவாம். எ-று.

தம்மரபிற்கியைந்தொண்டைத் தவறாதியற்றலேவிகுயாகலின் இவ்வதிபத்த நாயனூரும் இவ்வணமியற்றினாரென்க. அடியவர்பத்தியிலே வழுவதல்நோக்கித் தம் மனைவியின் கரத்தையுஞ்சேதித்துக் கண்டித்தவராகலின், “மும்மையாகியபுவனங் கண்முறைமையிற்போற்றுஞ்செம்மைநீதியார்” என்றார். (உ0)

அதிபத்தநாயனூர்புராணம் முற்றிற்று

ஆத்திருவிருத்தம் - அருள்.



கலிக்கம்பநாயனார் புராணம்.

உரிமையொழுக்கநதலைநின்றவுயர்தொன்மரபினீடுமனைத்
தருமநெறியால்வாழ்குடிக்கடழைத்துவளருநதன்மையதாய்
வருமஞ்சறையுமலர்ச்சோலைமருங்குசூழநதுவளமபுறவிற்
பெருமையுலகுபெறவிளங்குமேல்பாற்பெண்ணுகடமுதூர்.

(இ-ள்.) உரிமையொழுக்கநதலைநின்ற = தமக்கு உரிமையாகிய ஒழுக்கத்திலே
நிலைபெற்ற; உயர்தொன்மரபின் = உயரநத தொன்றுதொட்ட அவ்வக்குலத்தின்
படி, நீடுமனைத்தருமநெறியாலவாழ்குடிகள் = ஒங்கிய இவ்வருமுறைமையால் இனி
துவாழும்குடிகள்; தழைத்துவளருநதன்மையதாய் = விாத்தித்துவளரும் மேம்பா
டுடையதாய், வருமஞ்சறையுமலர்ச்சோலைமருங்குசூழநத = சஞ்சரிககும் மேகங்கள்
தங்குகின்ற பூஞ்சோலைகள் புடைசூழ்நத; வளம்புறவில் = வளப்பம்பெற்ற முல்லை
நிலத்திலே, மேல்பாற்பெண்ணுகடமுதூர் = மேற்பகுதியாகிய பெண்ணுகடமென்
னும் வியன்பதியானது, உலகுபெருமைபெறவிளங்கும் = உலகம் மேன்மைபெற
விளங்காநிற்கும். எ-று.

தன்மையதாய்ப் புறவில்விளங்கும் என இயையும். அத்தலம் எவரும்வழிபட்டு
இஷ்டசித்திகளையடையவிளங்கவின், “உலகுபெருமைபெறவிளங்கும்பெண்ணுகட
ம்” என்றும், இந்நகரத்தின இருபகுதியுள் இதுமேற்பகுதியாகவின், “மேல்பாற்பெ
ண்ணுகடமுதூர்” என்றும் கூறினார். கன்னிகையரும் காமதேனுவும் வெண்ணையான
யும் பூசிக்கப்பெற்றமையால் இததலம் பெண்ணுகடமென்ப பெயாபெற்றது. (க)

மற்றபபதியினிடையாழமவணிகார்குலத்துவநதுதித்தார
கற்றைச்சடையார்கழறகாதலுடனேவளாநதகருத்துடையா
ரற்றைக்கன்றுதூங்காணமாடத்தமர்நதாரடித்தொண்டு
பற்றிப்பணிசெய்கலிக்கம்பரென்பார்மற்றேர்பற்றில்லார்.

(இ-ள்.) அப்பதியினிடையாழும் வணிகாகுலத்தவநதுதித்தார் = அப்பதியி
லேவாழ்கின்றவைசியகுலத்திலே வநதவநரித்தவா, கற்றைச்சடையார்கழறகாதல் =
செறித்தசடைமுடியராகிய சிவபெருமானுடைய திருவடிப்பத்தியானது; உடனே
வளாந்தகருத்துடையார் = தாம் உகிக்கும்போதே உடனுதித்து வளாந்த சித்தத்
தையுடையவா; தூங்காணமாடத்தமாந்தாரடித்தொண்டு = திருத்தூங்காணமாட
மென்னும் ஆலயத்திலமர்ந்த அமலர் திருவடித்தொண்டை; அற்றைக்கன்றுபற்றிப்
பணிசெய் = அன்றைக்கன்றுமேற்கொண்டு பணிந்துசெய்கின்ற; கலிக்கம்பரென்
பார் = கலிக்கம்பரென்னுந் திருநாமமுடையவா; மற்றேர்பற்றில்லார் = இத்தெ
ண்டையன்றிப் பிற்தொருபற்றியில்லாதவர். எ-று.

மற்று இரண்டினுள் முந்தியது அசைபிந்தியது யிற்று. தொண்டை ஒருநாள்
செய்ததுணையானேயமையாது ஒவ்வொருநாளும் விசேடித்தச்செய்தலையுடையபெ
ரிபார், “அற்றைக்கன்று அடித்தொண்டுபற்றிப் பணிசெய்கலிக்கம்பர்” என்றார்.
அன்றென்பது, “ஐயீற்றுடைக்குற்றகரமுழுவே” என்றபடி ஐகாரச்சாரியைபெ
ற்று வலிந்தது. பணியென்னும் பகுதி வினையெச்சப்பொருளில்வந்தது. (உ)

ஆனவன்பர்தாமென்றுமரனாரன்பர்க்கமுதுசெய
மேன்மைவிளங்குபோனகமும்விரும்புகறிநெய்தயிர்தீம்பா
தேனினினியகனிகட்டி திருநதவமுதுசெய்வித்தே
யேனேநிதியம்வேண்டுவனவெல்லாமின்பமுறவளித்தார்.

(இ-ள்.) ஆனவனபர்தாமென்றுமரனாரன்பர்க்கு = அத்தகையநாயனார் அநவர
தமும் சிவனடியவாகளுக்கூ; மேன்மைவிளங்குபோனகமும்விரும்புகறிமேம்பட்ட
அன்னமும் விழையும் கறிகளும், நெய்தயிர்தீம்பால = நெய்யும் தயிரும் இனியபர்
லும்; தேனினினியகனிகட்டி = தேனினுமினிய கனிகளும் சாக்கரையுமாகிய இவற்
றை; திருந்தவமுதுசெய்வமுதுசெய்வித்தது = சிறக்கவுண்ணும்படித் திருவமுதுசெ
ய்வித்தது; ஏனேநிதியம்வேண்டுவனவெல்லாம் = மற்றை வேண்டுவனவாகிய திரவிய
மும் பிறவும்; இன்பமுறவளித்தாரா = மகிழும்படிக்கொடுத்தார். எ-று. (ங)

அன்னவகையாற்றிருத்தொண்டுபுரியுநாளிலகொருநாள்
மன்னுமனையிலமுதுசெய்வந்தொண்டர் தமையெல்லாந்
தொன்மைமுறைமையமுதுசெய்த்தொடங்குவிப்பாரவர்தம்மை
முன்னரழைத்தத்திருவடிகளெல்லாம்விளக்கமுயல்கின்றார்.

(இ-ள்.) அன்னவகை திருத்தொண்டு புரியுநாளி லொருநாள் = அவ்வாறு திரு
த்தொண்டுசெய்யுககாலத்தில ஒரு தினம்; மன்னுமனையிலமுதுசெய்வந்தொண்டர்
தமையெல்லாம் = சிறந்த தமதுகிருகத்திலே திருவமுது செய்தறகுவந்த சிவனடிய
வர்களுயெல்லாம்; தொன்மைமுறைமையமுதுசெய்த்தொடங்குவிப்பார் = வழக்கம்
போலத் திருவமுதுசெய்யும்படி தொடங்குவிப்பாராய; அவர்தம்மைமுன்னரழை
த்து = அவர்களை முன்பு அழைத்து, திருவடிகளெல்லாம்விளக்கமுயல்கின்றார் =
அவர்திருப்பாதங்களுயெல்லாம் சுத்தஞ்செய்ய முயல்வாராயினா எ-று.

திருவமுதுசெய்வித்தறகுத திருவடிகளை விளக்குவாராயினாரென்பது கருத்தது.
ஆல் - அங்கு - அசைகள். தொடங்குவிப்பார்-முறறெச்சம். (ச)

திருந்தமனையார்மனையெல்லாநதிகழவிளக்கிப்போனகமும்
பொருநதுசுவையிற்கறியமுதுமபுனித்தத்தண்ணீருடன்மற்று
மருந்துமியல்பினுள்ளனவுமமைத்துக்கரகரீரளிக்க
விரும்புகணவர்பொருநதவர்தாளெல்லாம்விளக்குமபொழுதின் கண்.

(இ-ள்.) திருந்தமனையார் = நறகுணநற்செய்கையறிநுந்தியமனைவியாரா; மனை
யெல்லாந்திகழவிளக்கி = கிருகமுற்றும் மங்கலமமையச்சுத்தஞ்செய்து, போனக
மும்சுவையிற்பொருநதுகறியமுதும் = அன்னமும் அறுசுவைகளோடு அமைந்தகறிய
முதும்; புனித்தத்தண்ணீருடன்மற்றுமருந்துமியல்பினுள்ளனவும் = சுத்தோதகத்தோடு
பாக்குசெய்யாதுதும்க்குந்தன்மையினுள்ள கனிமுதலியவும் பிறவும்; அமைத்துக்கர
கரீரளிக்க = சுத்தஞ்செய்துகொண்டு கமண்டலநீர்விடுக்க; விரும்புகணவர்பொருந்த
வர்தாளெல்லாம்விளக்குமபொழுதின் கண் = அன்புமிக்கநாயனார் அடியவார் திருவடி
களுயெல்லாம் சுத்தஞ்செய்யும்பொழுதில். எ-று. (ஊ)

முன்புதமக்குத்தொழில்செய்யுந்தமரரேயெவன்முனிந்துபோ
யென்புமரவுமணிந்தபிரானடியாராகியங்கெய்து
முன்பருடனேதிருவேடந்தாங்கியனைந்தாரொருவர்தாம்
பின்புவந்துதேரன்றவவர்பாதம்விளக்கும்பொருநதகையார்.

(இ-ள்.) முன்புதமக்குத்தொழில்செய்யுந்தமராயேவன்முனிந்துபோய் = இதுற்குமுன் தமக்குவெய்செய்யும் சுறததவராயிருந்து வவலைவெறுத்துச்சென்று; என்பும்ரவமணிந்தபிரானடியாராகி = எலும்பையும் பாம்பையும்ணிந்த இறைவர் அடியவராகி, அங்கெய துமனபருடனே திருவேடந்தாங்கியணீந்தாரொருவா = அங்கணுகிய அடியவரோடு திருவேடம்பூண்டு வந்தவராகிய அவரொருவரும்; பின்புவந்துதோன்ற = பின்புவந்தெதிர்ப்பட, அவாபாதமவிளக்கும்பெருந்தகையார் = அவர்திருப்பாதங்கனையும் விளக்கும் மேன்மைத்தன்மையை யுடையராய். எ-று.

முனிதல் - வெறுததல், அது அருளுஞ்சினமுமன்றி இடைநிகர்த்தாதல் தாம்-அசை. முன எவலாயிருந்த அவரும் கூசுதலுடையராய்ப் பின்னிடைந்துவந்தனரென்பா 'பின்புவந்துதோன்ற' எனறும், அவா முந்தியநிலைமையைச் சிறிதும இவாநோக்கிறநிலரென்பா, "அவாபாதமவிளக்கும்பெருந்தகையார்" என்றும் கூறினர்.

கையாலவர் தமடிபிடிக்கக்காதன்மனையார்முன்பேவல் செயயாதகன்றதமபோலுமென்றுதேருமபொழுதுமலர் மொய்யார்வாசக்கரகநீர்வார்க்கமுட்டமுதற்றொண்டர் மையார் கூந்தன்மனையாராப்பாத்துமனத்துட்கருதுவார்.

(இ-ள்.) கையாலவர் தமடிபிடிக்க = கையினால் அவருடைய கழல்களைப் பற்ற; காதன்மனையார் = அடியவர் பததியிலிருப்பயிக்க அவாமனைவியார, முன்பேவல்செய்யாதகன்றதமபோலுமென்றுதேருமபொழுது = இவா முன்னே எவலயற்றாதுநீங்கிய சுற்றத்தார்போலுமென எண்ணுககால், மலாமொய்யாரவாசக்கரகநீர் = மலாசெறிந்த வாசணமிக்க கமண்டலசலத்தை; வாக்கமுட்ட = விடுத்தற்குச் சிறிது தாமதநிகழ், முதற்றொண்டர் = தலைமைபெற்றதொண்டராகிய அந்நாயனார்; மையார்கூந்தன்மனையாராப்பாத்துமனத்துட்கருதுவார் = சருமைசெறிந்தகூந்தலையுடையகாதலியாரைநோக்கிச் சித்தத்திற்சிறிப்பா. எ-று. (எ)

வெறித்தகொன்றைமுடியார்தமடியாரவர்முள்மேவுநிலை குறித்துவெள்கிரீர்வாராதொழிந்தாளென்ற மனநகொண்டு மறித்துநோக்கார்வடிவா னைவாங்கிக்கரகமவாங்கிக்கை தறித்துக்கரகநீரெடுத்துததாரேயவாதாள்விளக்கினார்.

(இ-ள்.) வெறித்தகொன்றைமுடியார்தம் = வாசனையைவீசிய கொன்றைமாலிகையணிந்த முடியையுடையகடவுளின், அடியாரவாமுள்மேவுநிலைகுறித்துவெள்கி = அடியவரது முந்திய இயல்பைக்குறித்து வெட்சமுற்ற, நீரவாராதொழிந்தாளென்று மனநகொண்டு = சலம்விடுககத தாழ்த்தானொன்றுசிறித்தது; மறித்தநோக்கார் = அம்மனைவியாராப பிணனும் ஒருமுறை பாராதவராய்; வடிவாணைவாங்கி = வடித்தவாளாயுத்ததைக்கரத்திலெடுத்து; கரகமவாங்கி = மனைவியார்சையிலிருந்த கரகத்தைவாங்கிவைத்துவிட்டு, கைதறித்து = அக்கையைத் துண்டித்துவிட்டு, கரகநீரெடுத்துததாரேயவாதாள்விளக்கினார் = கரகநீரைக்கைக்கொண்டு தாமே அவர்திருவடினைச் சுத்தஞ்செய்தார். எ-று. நோக்கார் = முற்றெச்சம். (அ)

விளக்கியமுதுசெய்வதற்குவெண்டிவனதாமேசெய்து
குளக்கில்சின்தையுடன்றொண்டர் தமமையமுதுசெய்வித்தார்

எளபபில்பெருமையவர்பின்னுமடுத்ததொண்டின்வழிநின்று
களத்தினஞ்சமணிந்தவர் தாணிழற்கீழடியாருடன் கலநதார்.

(இ-ள்.) விளக்கியமுதுசெய்வதற்கு வேண்டுவனதாமேசெய்து = சுத்தஞ்செய்த
பின் அடியவர்திருவமுதுசெய்தற்கு வேண்டுவனவற்றைத் தாமேயமைத்துக்கொ
ண்டு, துளக்கில்சிறதையுடனெண்ணடாதமமையமுதுசெயவித்தார் = தியகருதலீ
லாதசித்தத்துடன் அவர்களைத்தருவமுதுசெயவித்தார்; அளபபில்பெருமையவா =
எண்ணிறந்த பெருமைபையுடைய இந்நாயனூர், பின்னுமடுத்ததொண்டின் வழிநி
ன்று = பின்னரும் அத்தொண்டினைப்பேணி ஒழுகி, களத்தினஞ்சமணிந்தவாதாணிழற்கீ
ழடியாருடன் கலந்தார் = கண்டததிலே விஷந்தையணிந்தகடவுளின் திருவடிநீழலி
ன்கீழே கலப்புற்ற அடியவரோடு தாமும் ஒருவராகக் கலந்தார். எ-று

தேவியின்கரத்தைச் சேதித்தமைபற்றிப் பின் சிந்தைகலங்கிலரென்பார், “துள
கில் சிந்தையுடன்” என்றும், இயற்றற்கரிய இச்செயல்புரிந்த அரும்பெருந்தகைமை
யரென்பார் “அளப்பில்பெருமையவா” என்றும் கூறினார். (௬)

ஓதமலிநீர்விடமுண்டாரடியாவேடமென்றுணரா
மாதாராகைதழநதகலிக்கமபாமலாச்சேவடிவணங்கிப்
பூதநாதாதிருத்தொண்டுபுரிந்துபுனங்குறிப்பொலிந்த
காதலன்பாகலிநீதியாதமபெருமைகட்டுரைப்பாம.

(இ-ள்.) ஓதமலிநீர்விடமுண்டாரா = பெருக்குமிககநீரிமயிய கடலின விட
முண்டபெருமானது, அடியாவேடமென்றுணராமாதாராகைதழநதகலிக்கம்பா =
திருத்தொண்டர்வேடமென்று சிந்தியாது முந்தியநிலைமையைக்குறித்த தேவியார்க
ரத்தைத்துண்டித்த கலிக்கம்பநாயனூருடைய, மலாச்சேவடிவணங்கி = செந்தாம
ரைமலர்போலுந்திருவடிக்களைப் பணிந்து, பூதநாதாதிருத்தொண்டுபுரிந்து = பூதநா
யகராகிய சிவபெருமான திருத்தொண்டையிறறி, புனங்குறிப்பொலிந்த = எவ
வுலகத்தினும் கோத்திப்பெற்ற, நீதிககாதலன்பா = நீதியிறகாதலையுடைய அன்பராகிய,
கலியாதம்பெருமைகட்டுரைப்பாம = கலியநாயனூர்பெருமையை உறுதிப்படக்
கூறுவாம். எ-று.

ஓதமலிநீர்-அன்மொழித்தொகை உணராவென்பது உணராமைக்கேதுவாகிய
பூவநிலைக்குறிப்பினமேனிற்றது. (௧0)


கலிக்கம்பநாயனூர்புராணம் முற்றிற்று

திருச்சிற்றம்பலம்
ஆகத்திருவிருத்தம-அஎஎ.

கலியநாயனூர்புராணம்.

பேருலகிலோங்குபுகழ்ப்பெருந்தொண்டைநனனூட்டு
நீருலவுஞ்சடைக்கற்றைநிருத்தத்திருப்பதியாகுங்
காருலவுமலாச்சோலைக்கனனிமதில்புடைசூழ்ந்து
சீருலவுகெடுவீதிசிறந்ததிருவொற்றியூர்.

(இ-ள்) காருலவுமலர்ச்சோலை = மேகங்களதவழும் பூஞ்சோலைகளோடு, கன்
னிமதில்புடைசூழ்ந்து = அழிவிலலாதமதில்களும் அருகேசூழப்பெற்று, தேருலவு



நெடுவீதிசிறந்த திருவொற்றியூர் = தோகன்சஞ்சரிக்கும் ரெடியவீதிகளும் சிறக்கப்பெற்ற திருவொற்றியூரானது, பேருலகிலோங்குபுகழ் = பெரிய உலகத்திலே உயரந்த இரத்தியைப்பெற்ற; பெருந்தொண்டைநன்னாட்டு = பெருமைவாயந்தொண்டைநன்னாட்டிலே; நீருலவுஞ்சடைக்கற்றைநிருத்தாதிருப்பதியாகும் = கங்கையுலவுஞ்சடைத்தொகுதியையுடைய தியாகேசப்பெருமானது திருத்தலமாகும்-எ-று

தியாகேசப்பெருமானும் திருநிருத்தமுடையாகவின நிருத்தரென்றார், கன்னி - அழிவின்மை. (க)

*பீடுகெழும்பெருந்தெருவுமபுத்தரொடுபீலியமண்
வேடமுடையவாபொருளபோலாகாயவெளிமறைக்கு
மாடுகொடிமணிகெடுமாளிகைநிலாகளலைகமுகின்
காடனையகடலபடபபையெனவிளங்குவகவின் காட்டும்.

(இ-ள) புத்தரொடுபீலியமணவேடமுடையவாபொருளபோல = பெளத்தாகளும் பீலியைக்கையிலேநதிய சமன்வேடத்தரும் ஆகாயமுளதாகவும் அதனை இன்மைப்பொருளாக காட்டுவதுபோல; பீடுகெழும்பெருந்தெருவும் = (இருநகரத்திலுள்ள) பெருமைசெயிந்த பெரியவீதிகளும், ஆகாயவெளிமறைக்கும் = ஆகாயவெளியென்பது இல்லையாக அதனை மறையாநிற்பன, ஆடுகொடி மணிகெடுமாளிகைநிலைகள் = அசையுங்கொடிகளையுடைய ரெடிய அரத்தனமாளிகை வரிசைகள், அலைகமுகின்காடனைய = அங்கைசநதுள்ள கமுகவனத்தையொப்பன, கடல் படப்பையெனவிளங்குந் கவின்காட்டும் = அடுத்தகடலானது (செழித்தசிறுபயிர்களையுடைய) தோட்டமெனத்திகழும் அழகைக்காட்டுவன-எ-று

பிருதுவி அப்பு தேய வாயுவென்னும் நானகுபூதங்களேயன்றி ஆகாயமென்ப தொருபூதம் உண்டென்பது பெளத்தருக்கும சமணருக்கும் உடன்பாடெனவன்பார், “புத்தரொடுபீலியமணவேடமுடையவாபொருள்போல” எனறும், பெருந்தெருக்களும் மேலே காவணம் மேற்க்கட்டி முதலியவற்றினும் கீழே சனநெருக்கம் பொருட்பெருக்கமுதலியவற்றினும் இடைவெளியில்லையாயினவென்பார் “ஆகாயவெளிமறைக்கும்” எனறும், கொடியசைவு கமுகின்மடலசைவுபோலவனவென்பார் “கமுகின் காடனைய” எனறும், சிறுபயிர்கள் செழித்த கொல்லையொடுகலந்த ஒப்பக்குலவுவதென்பார் “கடலபடபபையெனக்கவினகாட்டும்” எனறும். கூறினார். பெருந்தெருவும் ஆகாயவெளிமறைக்குமெனவே ஏனைத்தெருக்களின் பொருட்செறிவு இசைக்கவேண்டியவதில்லையாயிற்று உமமை-உயாவுசிறப்பு ஒடு-எண்ணிடைச்சொல் (உ)

பன்னுதிருப்பதிகவிசைப்பாட்டோவாமண்டபத்து
ளன்னடைமடவார்களாட்டோவாவணியரங்கு
பனமுறை தூரியமுழக்குமவிழுவோவாயில்வீதி
செநகெலடிசிற்பிறககலுணவோவா திருமடங்கள்.

(இ-ள்.) மண்டபத்தன்பன்னுதிருப்பதிகவிசைப்பாட்டோவா = மண்டபங்களிலே எவராலும் ஒதப்படுகின்ற தேவராதிருவாசகமுதலியவற்றின் திருப்பதிகஇசைப்பாடல்கள் நீங்கா; அணியரங்கு அன்னடைமடவார்களாட்டோவா = அலகாரம்

* இப்பாடல பழைய ஏட்டுப்பிரதிகளின் காணப்படாமையால் வெள்ளிபாடலென்னும் வேற்றுப்பாடலென்பார்.

பெற்ற நடனசாலைகளில் அன்னநடையையுடைய யெளவனப்பெண்களின் ஆடல்கள ஒழியா, பயில்வீதிபன்முறைதூரியமுழககும் விழவோவா = அநநகரிஜள்ளவீதிகளில பலமுறைவாத்தியங்களை முழக்கும் திருவிழாக்கள அகலா; திருமடங்கள் செநநெழுகிற்பிறககலுணவோவா = திருமடங்களிலே செநநெலரிசியாற்சமைத்துமலைபோலகருவித்த அன்னமுதலிய உணவுகள் குறையா-எ-று.

செநநெல்-ஆகுபெயா.

(௬)

கெழுமலாமாதவிபுனைகிளைஞாழலையவிபுரு
கொழுமுழகையசண்பகவகளுளிரசெருநதிவளாகைதை
முழுமணமேமுநநீருகமழமலர்முருகுயிரகரு
செழுநிலவினறுகளையமணநபரபுருதிருபபரபு.

(இ-எ.) கெழுமலாமாதவிபுனைகிளைஞாழல = பொருந்திய மலாகையுடைய குருக்கத்தியும் புனையும் கிளைத்தகுருகுமமரமும, தளையவிழங்கொழுமுழகையசண்பகவகள = முறுக்கவிழ்நத செழித்த அருமபுகளமொயத்த சண்பகவகளும், குளிரசெருநதிவளாகைதைமுழுமணமே = தண்ணியசெருந்திகளும்வளாநததாழைகருமாகிய இவற்றினமுழுமணமே, முநநீருகமழமலாமுருகுயிரககும் = கடல்நீருகமழும்படி மலாகளவாசனையவிசும்; திருப்பரபுபரபுமணல் = அழகிய விசாலமாகிய இடங்களிலெல்லாம் பரமயியுள்ள வெணமணலகள்; செழுநிலவினறுகளினைய = செழித்த சந்திரிகையிண்பராகவகளை ஒத்தன-எ-று.

ஞாழல - புலிநககொணறையுமாம். முருகுயிரகருதிருபபரபென இயையும்.

எயிலணையுமுகின்முழக்குமெறிதிராவேலையினமுழக்கும
பயிறருபலவியமுழக்குமுறைதெரியாபபதியதனுள
வெயிலணிபன்மணிமுதலவிழுப்பொருளாவனவிளக்குரு
தயிலவினைத்தொழினமரபிறசக்கரபாடித்தெருவு.

(இ-எ) எயிலணையுமுகின்முழக்கும = மதில்களிற்றவழம மேகங்களின் ஒலியும், திராவெறிவேலையினமுழக்கும = அலைமோதும் கடல்களின் ஒலியும், பயிறருபலவியமுழக்கும = யாண்டுமபழுகின்ற பலவாத்தியங்களின் ஒலியும்; முறைதெரியாபபதியதனுள = வேற்றுமையறியக்கூடாத அநநகரத்திலே, தயிலவினைத்தொழினமரபின = தயிலம் ஆசுருந்தொழிலமைநத மரபினரையுடைய, சக்கரப்பாடித்தெருவு = சக்கரப்பாடியெனஊறத்தெருவானது, வெயிலணிபன்மணிமுதல = காந்தியைக்கொண்ட பலஇரத்தினமுதலிட; விழுப்பொருளாவனவிளக்கும = மேனமைபெற்ற பொருள்களை விளக்கிக்கொண்டிருக்கும-எ-று.

அமமரபினா மிக்கசெலவத்தெரனபா, அவாவீதி “மணிமுதலவிழுப்பொருளவிளக்கும” என ஞா. சக்கரப்பாடி - செக்காரத்தக்குமிடம். (இ)

அக்குலத்தின்செய்தவத்தாலவனிமிசையவதரித்தார்
மிக்கபெருஞ்செல்வத்துமீக்கூர்விளங்கினார்
தக்கபுகழ்க்கலியனாரெனுநாமநதலைநின்றார்
முக்கணிறைவர்க்குரிமைத்திருத்தொண்டினெறிமுயல்வார்.

(இ-எ.) அக்குலத்தின்செய்தவத்தாலவனிமிசையவதரித்தார் = அக்குலத்தவரியற்றியவதநால பூமியிலே அக்குலத்திலவதரித்தவர்; மிக்கபெருஞ்செல்வத்துமீக்கூர்

கூர்விளங்கினார் = மேன்மைபெற்றசெல்வத்திலே விாததியாகவிளங்கினவா, தக்கபுகழ்க்கலியனாரெனுநாமந்தலைநின்றா = சிறந்தபுகழையுடைய கலியநாயனாரென னும் திருநாமமுடையவா; முககண்ணிறவர்க்குரிமை = மூன்றுநேரத்திரங்கனையுடைய முதலவருக்கு உரிமையாகிய, திருத்தொண்டினெறிமுயலவார் = திருத்தொண்டுகளினெறியிலே முயற்சியெய்வார்-எ-று

குலம் - ஆகுபெயர்.

(சு)

எல்லைபலகோடி தனத்திறைவராய்ப்படித்தாளு
செல்வநெறிப்பயனறிநதுதிருவொற்றியூரமாநத
கொல்லைமழவிடையாராதங்கோயிலினுள்ளமுடிமுடி
மலலுநெடுமபகலுமிடுநதிருவிளக்கினணிவிளைத்தார்.

(இ-ள.) பலகோடியெல்லாதனத்திறைவராய = பலகோடியெனப்பகரும் தொகையையுடைய செல்வத்திறகுத்தலைவராகி, இப்படித்தாளுசெல்வநெறிப்பயனறிநது = இத்தன்மையதாகிய செல்வம்பெற்றதற்குரிய பயனைத்தோரது; திருவொற்றியூரமாந்தகொல்லைமழவிடையாராதம் = திருவொற்றியூரிடமரும இடப்பவாகணராகிய இறைவருடைய, கோயிலினுள்ளமுடிமுடி = ஆலயத்தினக்கதனம் புறத்தம்; நெடுமலலும்பகலுமிடுநதிருவிளக்கினணிவிளைத்தார் = நெடிய இரவும்பகலுமேற்றும் திருவிளக்கினலகாரத்தைச் செயவித்தார்-எ-று.

செல்வநெறிப்பயனுணாதலாயது - பூரவம் இறைவரைவழிப்பெற்றஇது ணமுள்ள அளவும் நிலைபெற்றுப் பிணை ஒழித்தறன்மையதாகலின் நிலைபெறாத இச்செல்வம் நிறமும்போதே நிலைபெறுடைய சிவகைநகரிய முதலியவற்றைச் செய்யவேண்டுமெனத்தணிதல். இக்கருத்தைநோக்கியே நாயனாரும் 'அறகா வியலபிறறுச் செல்வ மதுபெற்ற - லறகுப் வாங்கே செயல்' எனபதுணாக. இடபம் முல்லை நிலத்திறகுரியதாகலின், "கொல்லைமழவிடை" என்றார் (எ)

எண்ணிறிருவிளக்குநெடுநாளெல்லாமெறித்துவரப்
புண்ணியமெய்ததொண்டாசெயலபுலப்படுபாரருளாலே
யுண்ணிறையும்பெருஞ்செல்வமுயாத்தும்வினைச்செயலோவி
மணணிலவரிருவினைப்பானமாண்டதுமாட்சிமைத்தாக.

(இ-ள.) எண்ணிறிருவிளக்குநெடுநாளெல்லாமெறித்துவர = அளவிறந்ததிருவிளக்குகளை அநேகநாளாக இட்டுவருதலும், புண்ணியமெய்ததொண்டாசெயல் = புண்ணியசொருபியாகிய அந்நாயனானிலைமையை, புலப்படுப்பாரருளால் = வெளிப்படுத்தவாராகிய விமலரது கிருபையால், உண்ணிறையும்பெருஞ்செல்வம் = இல்லாததிலேநிறைவுற்ற பெரியசெல்வமானது, உயாததும்வினைச்செயலோவி = தன்னைபுயர்த்தும் காமியவினையின் செய்கை அகன்று, மாட்சிமைத்தாக = பெருமையையுடையதாகிய நிஷ்காமியவினைச்செயல் விாத்தித்தலால், மணணிலவரிருவினைப்பானமாண்டது = பூமியிலே அந்நாயனாரிருவினைகளை மடியுடாறுபோலத்தானுழ மடியுத்த-எ-று.

எனவே இந்நாயனாருக்குப் பொருளைவிர்த்தியாகி இம்மைமறமையின்பங்களைப்பயக்கும் காமியவினை போகாமையும், அருளைவிர்த்தியாகி வீட்டின்பத்தைப்பயக்கும் நிஷ்காமியவினை ஆகாமையும் நின்றதென்பார், "அருளாலே பெருஞ்செல்வம உயர்த்தும்வினைச்செயலோவி மாட்சிமைத்தாக மாண்டது" என்றார். ஈண்டுக் காமிய

யமென்றது நலவினையும் நிஷ்காமியமென்றது சிவபுண்ணியமும். நல்வினவேறு புண்ணியமவேறு ஆதலே, “என்ன புண்ணியஞ் செயதனை நெஞ்சமே யிருங்கடல வையதது - முன்ன நீபுரி நல்வினைப் பயனிடையமுமணித் தரளங்கண் - மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயார்ப்பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனிலே.” எனனும் தேவாரத்தானுநதெனிக. மெய் - உருவம். புலப்படுத் தல - பிரசித்தியாக்கல செலவம் மாண்டது எனஇயையும். ஒலி - ஆக - என்பன வினையெச்சத்திரிபுகள் இருவினைமாளுதலாவது - திருவருளால் சிவபுண்ணியம் விரத்தித்தலின தஞ்செயலறுதல. நிஷ்காமியமே மேனமையுடைத்தாகலின் மாட்சி மைதென்றா. இதுருநிப்புவினைப்பெயா. இதில் துச்சாரியையாககிப் பூமியில் பெ ருமைவிரததிககச் செலவமாண்டது என்னலும் ஒன்று. (அ)

திருமலிசெல்வத்துழனிதேயந்தழிந்தபினனையுந்தம
பெருமைநிலைத்திருப்பணியிற்பேராதபேராளா
வருமரபி லுள்ளோர்பாலெண்ணெய்மாறிக்கொணாரது
தருமியலபிறகூலியினுறறமதுதிருப்பணிசெய்வார.

(இ-ள்.) திருமலிசெல்வத்துழனி = சிறப்புமிக்கசெல்வமுழக்கம், தேயந்தழிந்த பின்னையும் = நாளுக்குநாள் குறைந்தவரது முற்றும் இல்லையாயினபின்பும், தமபெ ருமைநிலைத்திருப்பணியில = தம்முடைய தருதியலபுககுத்தகக திருப்பணியிலே; பேராதபேராளா = அகலுதலில்லாத பெருங்கோத்தியையுடைய அநாயனாரா, வருமர பினுள்ளோர்பாலெண்ணெய்மாறி = உரியதம்மரபினரிடத்து எண்ணெய்வாகிவி ற்று; கொணாரதுதருமியலபிறகூலியினு = முதலைக்கொண்டுவந்து கொடுத்தவி ட்டி முறைப்படி அவரார்பெற்றகூலியினுலே; தமதுதிருப்பணிசெய்வார = தமதுதி ருவினக்குத்தொண்டை இயற்றுவாரா-எ-று.

தம்முடைய தீரவியமிகுதிக்குத்தககபடி உலோபமினறித திருத்தொண்டுகளை இயற்றவேண்டிமாவின் இவா அங்கனமேஇயற்றினாரென்பாரா, “ தம்பெருமைநிலை த்திருப்பணியிற்பேராதபேராளா” என்றாரா. (க)

வளமுடையார்பாலெண்ணெய்கொடுபோய்மாறிக்கூலி
கொளமுயலுஞ்செய்கையும்ற்றவர்கொடாமையின்மாத
தளருமனமுடையவர்தாஞ்சக்கரவெந்திரம்புரியுங்
களனில்வருமபணிசெய்துபெறுங்கூலிகாதலித்தார.

(இ-ள்.) வளமுடையார்பாலெண்ணெய்கொடுபோய் = செல்வமுடையார்பால எண்ணெய்வாங்கிச்சென்று, மாறிக்கூலிகொளமுயலுஞ்செய்கையும் = விற்றுக கூலி பெற்றமுயலுந் தொழிலும், அவர்கொடாமையின்மாத = அவா எண்ணெய் கொடா மையால் அற்றமையின்; தளருமனமுடையவா = அவர்வுமிக்கமனதையுடைய அந் நாயனார்; சக்கரவெந்திரம்புரியுங்களனில் வருமபணிசெய்து = எண்ணெயாடுமிடத திலே கிடைத்ததொழிலுகளையியற்றி, பெறுங்கூலிகாதலித்தார = பெறுங்கூலியைவி ரும்பினார்-எ-று.

மற்று - தாம் - அசைகள். மாத - வினையெச்சத்திரிபு. சக்கரவெந்திரம் - சக்கர மாகியகருவி. சக்கரம் - செக்கு. (கஉ)

செக்குநிறையெள்ளாட்டிப்பதமறிந்துதிலதயிலம
பக்கமெழிக்கவுழந்தும்பாண்டில்வருமெருதுய்த்துந்

தக்கதொழிற் பெறுங்கு விதாங்கொண்டு தொழாமையெ
மிக்கதிருவிளக்கிட்டார் விழுத்தொண்டினளக்கிட்டார்.

(இ-ள்.) விழுத்தொண்டினளக்கிட்டார் = மேனமைபெற்ற தொண்டை விளக்கி
னவராகிய அந்நாயனா; செக்குநிறையெள்ளாட்டிப்பதறிந்து = செக்கிலேநிறை
த்த என்னையடிச் சமயமறிந்து, தில்லையிலம்பக்கமெழுமிகவுழந்தும் = பக்கநகளிலே
எண்ணெயெழுமபடி மிகமுயன்றும; பாண்டில்வருமெருதுயத்தும் = செக்கிற்பூட்ட
ப்பட்ட எருதுகளைச் செலுத்தியும்; தொழிறற்ககபெறுகவுல்கொண்டு = தொழிற்கு
தக்கபடிக்கொடுத்த கூலியைக்கொண்டு, மிக்கதிருவிளக்குத்தொழாமையிட்டார் = மே
ம்பட்ட திருவிளக்கைக் குறையாமலேற்றிவந்தார்-எ-று.

தாம் - அசை. * “விளக்கிட்டார்பேறுசொல்லின் மெய்குஞ்ஞாநமாக்கும்”
என்பது விழுமியவேதநூற்றண்பாகவின திருவிளக்கிடுதற்றெண்டு எத்தொண்டிக
ளினும் சிறத்தலபற்றி விழுத்தொண்டெனரா (கக)

அப்பணியால்வருமபேறுமவவினைஞர்பலருளரா
யெப்பரிசுககிடையாதவகைமுட்டவிடருழந்தே
யொப்பினமனைவிறமெரிக்குமுறுபொருளுமாண்டதறபின்
செப்பருஞ்சோமனையாரைவிறபதற்குத்தேடுவார்.

(இ-ள்.) அவ்வினைஞர்பலருளராய = அததொழிலாளிகள பலருளராகலால்;
அப்பணியால்வருமபேறும் = அததொழிலால்வருங்கலியும், எப்பரிசுககிடையாத
வகைமுட்டவிடருழந்து = எவ்வீதமுயற்சியாலும் கிட்டாதபடி தவறுதலடைய
இடரும்று, ஒப்பின்மனைவிறு = நிகரற்றதமதவீடடைவிறு, எரிக்குமுறுபொ
ருளுமாண்டதறபின் = திருவிளக்கு ஏற்றுத்தருவதுவாகிய அம் மிக்கபொருளும்
செலவழிந்தபின், செப்பருஞ்சோமனையாரை = உரைப்பதற்கரிய சோததியையுடைய
மனைவியாரை; விறபதற்குத்தேடுவார் = விலைப்படுத்தற்குப் பிரயத்தனிப்பார். எ-று
உளராயென்பது வினையெச்சகதிருபரிசு என்புழி மூன்றனுரும் முற்றும்மையு
யும் விகாரத்தாற்றுககன ஏ - அசை. எரிக்குமுறுபொருளெனக்காரியத்தைக் கா
ரணமாகவுபசரித்தார் தேடுதல் - ாண்பெ பிரயத்தனத்தின்மேற்று. (கஉ)

மனமகிழ்ந்தமனைவியார்தமைக்கொண்டுவளநகரி
றனமளிப்பாரதமையெங்குகிடையாமற்றளாவெய்திச்
சினவிடையார்திருக்கோயிறறிருவிளக்குப்பணிமுட்டக்
கனவினுமுன்பறியாதாரகையறவாலெய்தினார்.

(இ-ள்.) மனமகிழ்ந்தமனைவியார்தமைக்கொண்டு = சிந்தையுடைய பத்தினியை
வாங்கிக்கொண்டு, தன்மளிப்பார்தமை = திரவியமளிப்பாரை, வளநகரிலெங்கு
கிடையாமற்றளாவெய்தி = வளமைபெற்றநகரிலே என்கும் பெருமையால் மனம்
வாடி; சினவிடையார் = சினத்தலையுடைய இடபவாகனராகிய சிவபெருமானது;
திருக்கோயிறறிருவிளக்குப்பணி = திருக்கோயிலிலும் திருவிளக்குத்தொண்டு; முன்
கனவினுமுட்டவறியாதார் = இத்தற்குமுன் கனவினும் தடைப்படக்காணாத அந்நாய
னா; கையறவாலெய்தினார் = யாதொருசெயலுமின்றிமீண்டார்-எ-று.

கையறவு - செயலறுதல்

(கஉ)

* திருநாவுக்கரசுநாயனார்தேவாரம் பொது திருநேரிசை.

பணிகொள்ளும்படம்பக்கநாயகர் தங்கோயிலினு
ளணிகொள்ளுநதிருவிளக்குப்பணிமாறுமமையத்தின்
மணிவண்ணச்சுடர்விளக்குமாளிலியான்மாள்வனென த
துணிவுள்ளவ்கொளநினைநதவ்வினைமுடிக்கத்தொடங்குவார்.

(இ-ள்.) பணிகொள்ளும்படம்பக்கநாயகாதங்கோயிலினுள் = தம்மைத்தொண்
டுகொள்ளும் படம்பக்கநாதாசநிதியினுள்ளே; அணிகொள்ளுநதிருவிளக்குப்பணி
மாறுமமையத்தின் = அலகாகாரமபெற்ற திருவிளகருகுகளை ஏற்றும் அவ்வேளையில்,
மணிவண்ணச்சுடாவிளக்குமாளில்=இரத்தினமபோலும் செவ்வியகாந்திபெற்ற திரு
விளக்குப்பணி தடைப்படின; யான்மாள்வனென ததுணிவுள்ளவ்கொளநினைந்து=
யான்மாள்வகடவேனென்று மனத்திலே துணிவுபெறச்சிறத்தது; அவ்வினைமுடிக்க
த்தொடங்குவார = அத்தொண்டைமுடிக்கமுயலவார-ஏ-று.

பாம்பையணிந்தபடம்பக்கநாதரெனினும் அமையும் அணி - வரிசையுமாம்
பணிமாறல-ஏறமுதல. அமையத்தில தொடங்குவார என இயையும் (கச)

திருவிளக்குத்திரியிட்டங்ககல்பரபயிச்செயனிர்மப
வொருவியவெண்ணெயக்குடமாவுட-ஹதிரங்கொடுநிறைக்கக்
கருவியினையிடறரியவககையைக்கண் ணுதலார்
பெருகுதிருக்கருணையுடனோவநதுபிடித்தருளி.

(இ-ள்.) திருவிளக்குத்திரியிட்டி = திருவிளக்கேறமுதமுரிய திரிகளையிட்டி;
அங்ககல்பரப்பி = அங்கே அகலகளைபரப்பி; செயனிர்மப = தமதுதொண்டியூர்த்
தியாகும்படி; ஒருவியவெண்ணெய்க்குடமாவுடல = கிட்டாதொழிந்த எண்ணெய்
நிரம்பியகுடமாக உடலை எண்ணி, உதிரங்கொடுநிறைக்க=அதனுதிரத்தைக்கொண்டு
அகலகளைநிறைத்தற்கு; கருவியினையிடறரிய=அரிவாளினால் கழுததையரிய, கண்
ணுதலார = கண்பெற்றநெறியையுடையகடவுளார், பெருகுதிருக்கருணையுடனேர்
வநதுஅக்கையைப்பிடித்தருளி=ஒங்கியதிருவருளுடன் பீரசனனராசி அக்கரத்தை
ப்பறறியருளி ஏ-று

செயனிர்மப அரிய எனஇயையும்.

(கடு)

மறறவாதமுனனாகமழவிடைமேலெழுந்தருள
வுறறஹுறதுநீங்கியொளிவிளங்குமுசசியினமேற
பற்றியவஞ்சலியினராய்நின்றவரைப்பரமாதாம
பொறபுடையசிவபுரியிறபொலிந்திருக்கவருள்புரிந்தார்.

(இ-ள்.) அவாதமுனனாகமழவிடைமேலெழுந்தருள = அந்நாயனாமுன்பு இள
மைவாய்ந்த இடபவாகனத்தின்மேலெழுந்தருளுதலும், உற்றஹுறதுநீங்கி = அரிதலா
லுண்டாகிய பழுதகன்று; ஒளிவிளங்குமுசசியினமேல=காந்திவிளங்கப்பெற்ற உச்சி
யின்மீது; பற்றியவஞ்சலியினராய்நின்றவரை=குவித்தகரங்களையுடையராய் நின்ற
நாயனாககு, பரமபொற்புடையசிவபுரியிறபொலிந்திருக்கவருள்புரிந்தார் = சிவபெ
ருமான மேன்மைபெற்ற சிவலோகத்திலே சிறந்திருக்கும்படி திருவருள்பாலித்தார்.

கண்ணுதலாரனோவநது முன்னாக்கையைப்பிடித்தருளிப் பின்னா அவரெதிரே
இடபவாகனத்தில் விளங்கித் திருவருள் புரிந்தாரொன்பது கருத்து. மற்று - அசை.
நின்றவரை வேற்றுமை மயக்கம். (கசு)



சத்திராயனார்.

தேவர் பிரான் திருவிளக்குச் செயனமுட்டமிடறநிந்து
மேவரியவினைமுடித்தாகழலவணங்கிவியனுலகில்
யாவரொனாதரனடியார்தமையிகழநதுபேசினரை
நாவரியுஞ்சத்தியார்திருததொண்டினலமுரைப்பாம்.

(இ-ள.) தேவாபிரான் திருவிளக்குச் செயன்முட்ட = தேவாதிபருகருரியதிரு
விளககுப்பணிமுட்டுப்பட, மிடறநிந்து மேவரியவினைமுடித்தாகழலவணங்கி = உட
னே கழுத்தையரிந்து தாமமேறகொண்ட அரியதொண்டைமுடித்த கல்யநாயனரு
டைய திருக்கழலகளைப்பணிந்து, வியனுலகில் = விசாலமாகிய பூமியிலே, அரனடி
யாராதமையிகழநதுபேசினரை = சிவனடி யவாகளையிக்குநதுகூறினவாகளை, யாவரொ
னாதாவரியும் = இவர் யாவனொன்றுநோக்காது அவாராவையரியும், சத்தியார்திருத்
தொண்டினலமுரைப்பாம் = சத்திராயனருடைய திருத்தொண்டின சிறப்பைச்
சாற்றுவாம். எ-று.

மேவரியவினை-பிறரால் செயற்கரியவினை என்னலுமொன்று. இகழாது பேசி
றோ எத்தனைச சிறப்பினரேனும் அவரியலபுநோக்காது நாவரிப்பவரென்பார யாவ
ரொனாதாவரியுஞ்சத்தியார எனறார். (கஎ)

கலியநாயனார் புராணம் முற்றிற்று.

திருச்சிறநம்பலம்.

ஆகத்திருவிருத்தம் - அகசு

சத்திநாயனார் புராணம்.

களமாகட்டகமலம்பொழிந்ததேன
குளநிறைப்பதுகோலொன்றிலெண்டிசை
யளவுமாணைச்சயத்தமபநாட்டிய
வளவாகாவிநாட்டுவரிஞ்சையூர்.

(இ-ள.) கோலொன்றில் = தமது செங்கோலொன்றினால், எண்டிசையளவு
மாணைச் சயத்தமபநாட்டிய = எட்டுத்திக்கு வரையும் ஆக்கினையாகிய வெற்றித்தம்
பம நாட்டிய, வளவாகாவிநாட்டு வரிஞ்சையூர் = சோழமன்னவாக்குரிய காவிரிந
திசூழ்ந்த சோண்டிலுள்ள வரிஞ்சையூரானது, களமாகட்டகமலம் பொழிந்ததே
ன = மள்ளராத் களையப்பட்ட தாமரைமலா சொரிந்ததேன்; குளநிறைப்பது = த
டாகங்களை நிறைக்கத்தக்கது எ-று.

கடுதல - களைதல. செங்கோலுடைமையால் எண்டிசையளவும் தமதாக்கினை
சென்றமையின், ஆங்காக்குத தமதுவெற்றித்தம்பம் நாட்டினாரென்பார், “கோலொ
ன்றி லெண்டிசையளவும் சயத்தமப நாட்டியவளவா” எனச் சாதுரியம்பட வுரை
த்தார். (க)

வரிஞ்சையூரினில்வாயமைவேளாண் குலம்
பெருஞ்சிறப்புப்பெறப்பிறப்பெய்தினார்

விரிஞ்சன்மான்முதல்விண்ணவரெண்ணவு
மருஞ்சிலம்பணிசேவடிக்காட்செயவாரா.

(இ-ள்.) விரிஞ்சையூரினில வாயமேவேளாணகுலம் = விரிஞ்சையூரிலே சததி யந்தவறாத வேளாண்குலமானது, பெருஞ்சிறப்புப் பெறப்பிறப்பெய்கினா = மிரு மேன்மைபெற அவதரித்தவா, விரிஞ்சன் மான்முதல விண்ணவா = பிரமதேவரும் அசசுதக்கடவுளும் பிறதேவரும், எண்ணவுடும் = சிந்தித்தற்குமரிய, சிலம்பணி சேவடிக்காட்செயவாரா = சிலம்பையணிந்து திருவடிகளுக்கு அடிமைசெயபவா எ-று.

அத்தராகியவங்கணரன்பரை
யித்தலத்திலிகழநசியமபுமமுரை
வைததநாவவலித்தரிசுததிரா
சத்தியாரெனாமநகரித்தனாரா.

(இ-ள்) அத்தராகியவங்கணரன்பரை = அனைவாசுகும் பிதாவாகிய அருட கணனாராகும் அமலரது அடியவாகளை. இசுதலத்திலிவழநசியமபும முரைவைததநா வை = இப்பூமியிலே இசுழநதுகூறும் மொழியைக்கொண்ட நாசகளை, வலித்தரிச த்தியாரா = இமுதது அரிசின்ற வனமையராகையால், சத்தியாரெனா நாமநகரித்தன னாரா = சத்தியாரெனனும் திருநாமத்தை உடையவா எ-று

சத்தி-வனமை ஆயுதமுமார.

(௩)

திருகுசொற்றதிருவிலாநாவினை
வாங்கவரங்குதண்டாயத்தினுலவலித
தாங்கயிறகத்தியாலரிநதன்புட
னேங்குசிரத்திருகதொண்டினுயாநதனார

(இ-ள்) திருகுசொற்ற திருவிலாநாவினை = சிவனடியவர்களை இசுழநதுகூறிய சிறப்பில்கள நாலை, வாங்கவரங்கு தண்டாயத்தினுல வலித்தது = சேதித்தற்கு வ னைநத குறட்டினுலிழுத்தது, அயிறகத்தியாலரிநது = கூரியகத்தியாலலது; அன்பு டனேங்குசிரா = அன்போடியொநத கோத்தி அமைநத, திருகதொண்டினுயாநதனார = திருகதொண்டில உயாச்சி பெற்றனா எ-று.

தண்டாயம-குறடுபோலவதொகருவி - ஆங்கு - அசை.


(௪)

அன்னதாகியவாணமைத்திருப்பணி
மன்னுபேருலகத்திலவலியுடன்
பன்னெடுமபெருநாளபரிவாறசெய்து
சென்னியாற்றினாசெநெறியாற்றினா.

(இ-ள்) அன்னதாகிய வாண்மைத்திருப்பணி = அத்தன்மையதாகிய வனமை வாயந்த திருகதொண்டை, மன்னுபேருலகத்தில = நிலைபெற்ற பெரிய இடநிலவுலக ததிலே, வலியுடன் பன்னெடும் பெருநாள பரிவாற்செய்தது = ஆண்மையோடு மிக வும் நெடுங்காலம் அன்பினுறசெய்தது, சென்னியாற்றினா = திருமுடியிலே கங்கை யைச் செறித்தகடவுளின; செநநெறியாற்றினா - திருகதொண்டுகளை விரத்திக்கச் செயதார் எ-று.

(௫)

ஐயமின்றியரியதிருப்பணி
மெய்யினுற்செய்தவீரத்திருத்தொண்டர்



ஐயடிகள்காடவர்காநாயனார்.

வையமுய்யமணிமன னுளாடுவார்
செய்யபாதத்திருநிழல்சோரதனா.

(இ-ள்.) ஐயமினறி யரியதிருப்பணிமெய்யினாசெய்த = சந்தேகமுறாது செயற்கரிய இததிருத்தொண்டை உள்ளபடியே செய்த, வீரத்திருத்தொண்டா = ஆண்மைத்திருத்தொண்டராகிய அநராயனா, வையமுய்யமணிமன னுளாடுவார் = அவனீயெல்லாம் ஈடேற அழகிய கனகசபையிலே நடித்தருளுககடவுளின், செய்யபாதத்திருநிழல் சோரதனா = சிவநதபாதத்திருநிழலிலே அடைந்தார். எ-று.

ஈ ஐயமின நிச்செய்தலாவது-சிவனடியவர்களை யிகழ்பவா சிவாபராதிகளே யாகவின இவாநாவை யரிதல் சிவபுண்ணியமேயெனத் தோரகியற்றல். பல ஆண்மாக்களும் உயதறபொருடடுப பஞ்சுகித்திய பரமானந்ததாண்டவம் புரிபவரென்பார், “வையமுய்யமணிமன னுளாடுவார்” என்றார் செய்யபாதம்-நடனத்தாற்சிவப்பேறியபாதம் (க)

நாயனா தொண்டரை நலவகூறலாசாய = சிவபெருமானடியவர்களைப் புகழ்ந்து கூறாதவா சோவடைய, நாவரிசத்தியார = அவாநாவை துணிக்கும் சத்திராயனாருடைய, தாளபணிநது = திருவடிகளைச் சேவித்துக்கொண்டு, ஆயமாதவதது = ஓங்கிய மிக்கதவத்தினராகிய, ஐயடிகளெனாந தூயகாடவாதந்திறஞ்சொல்லுவாம = தூயமையமைந்த ஐயடிகள் காடவாகோனாயனாருடைய சரித்திரத்தை அறைவாம். எ-று

(இ-ள்) நாயனா தொண்டரை நலவகூறலாசாய = சிவபெருமானடியவர்களைப் புகழ்ந்து கூறாதவா சோவடைய, நாவரிசத்தியார = அவாநாவை துணிக்கும் சத்திராயனாருடைய, தாளபணிநது = திருவடிகளைச் சேவித்துக்கொண்டு, ஆயமாதவதது = ஓங்கிய மிக்கதவத்தினராகிய, ஐயடிகளெனாந தூயகாடவாதந்திறஞ்சொல்லுவாம = தூயமையமைந்த ஐயடிகள் காடவாகோனாயனாருடைய சரித்திரத்தை அறைவாம். எ-று (எ)

சத்திராயனாபுராணம் முற்றிற்று.

திருச்சிற்றமபலம்


ஆகத்திருவிருத்தம். கூகக.

ஐயடிகள் காடவர்கோனாயனா புராணம்.

வையநிகழ்ப லலவாதநுகுலமரபின வழித்தோன்றி
வெய்யகவியும் பகையுமிகையொழியும்வாச கயடககிச்
செய்யசடையவாசைவத்திருநெறியாலரசளிப்பா
ரையடிகளை நியாலடிப்படுததுஞ்செங்கோலார்.

(இ-ள்.) ஐயடிகள் = ஐயடிகள் காடவாகோனாயனா; வையநிகழ்ப லலவாதநுகுலமரபின் வழித்தோன்றி = அவனியில் விளங்கும் பல்லவகுலமரபிலே அவதரித்தது, வெய்யகவியும் பகையுமிகையொழியும் வகையடக்கி = வெவ்விய அநீதியும் பகைமையும் மிக்குப்பரவாவண்ணம் நீக்கி, செய்யசடையா = சிவந்தசடையினராகிய சிவபெருமானுக்குரிய; சைவத்திருநெறியா லரசளிப்பா = சைவநெறிவழுவாது அரசளிப்பாராகி, நீதியாலடிப்படுத்துஞ் செங்கோலார் = நீதியாலே உலகத்தம தகுடையின் தீழாக்கிய செங்கோலையுடையவர். எ-று. மிகை-மிகுதல். (ச)

திருமலியும்புகழ்விளங்கசேணிலத்திலெவ்வயிரும்
பெருமையுடனினிதமரபபிறபுலங்களடிபபடுததுத்
தருமநெறிதனிதேதோங்கத்தாரணிமேற்சைவமுட
னருமறையின் றுறைவிளங்கவரசளிக்குமநநாளில்.

(இ-ள்) திருமலியும் புகழ்விளங்க = சிறப்பும்புகழ்க்கோத்திவிளங்கவும், சேணிலத்திலெவ்வயிரும் = பெருமையுடனினிதமரபபிறபுலங்களடிபபடுததுத்
ர்களும் மேன்மையோடும் இன்புறறு வசிககவும், தருமநெறிதனிதேதோங்க = 
வழிகள் நிகரின்றித் தழைக்கவும், தாரணிமேற் சைவமுடனருமறையின் றுறையளங்க = உலகத்திலே சிவாகமநெறியோடு அரிய வைதிகநெறியும் ஒங்கவும், பிறபுலங்களடிப்படுத்த = அன்னியசேசங்கனையும் தமவயமாககி அரசளிக்குமநநாளில் = அரசைச்செலுத்தும் அக்காலத்திலே. ஏறு

சேணிலத்தினுமென்னும் உயர்வுசிறப்பும்மை விசாரத்தாற் றெருக்கது. தனித்தோங்கல் - நிகரின்றித்தழைக்கல். வைதிகத்தின் சாரமாய்ளவது சைவமாகவின் உடனிசழ்ச்சிப் பொருள்பயசுகும் சொல்லுருபாகிய உடனென்பது தலைமைப்பொருளில்வந்தது. எந்நூற்கும் முன்னுலாகவின் “அருமறை” என்றும், அது உயிரத்திறங்கட்கியையப் பலதிறப்பட்டு விளங்கவின் “துறைவிளங்க” என்றும் கூறினார் (உ)

மன்னவரும்பணிசெய்யவடநூறென்றமிழ்முதலாம்
பன்னுகலைபணிசெய்யப்பாராளிப்பாரரசாட்சி
யின்னலெனவிகழ்ந்ததனையெழிறகுமரன்மேலிழிசசி
நனமைநெறித்திருத்தொண்டுகநயநதளிப்பாராயினார்.

(இ-ள்) மன்னவரும்பணிசெய்ய = ஏனைஅரசர்களும் எவ்வின்படிநடக்கவும், வடநூறென்றமிழ் = வடமொழியாகிய ஆரியமும தெனமொழியாகியதமிழும், முதலாம் பன்னுகலை பணிசெய்ய = ஆதியாகிய கீததிபெற்ற கலைகள் தம்வயமாகவும், பாரளிப்பார் = உலகுபுரப்பாராகிய அநநாயனார், அரசாட்சியினனலெனவிகழ்ந்தது = அரசைமேற்கொள்ளுதல் அல்லலெனக்கைவிடுத்தது, அதுனை யெழிறகுமரன்மேலிழிசசி = அபபூபாரததை அழகின்மிகக புதலவனபாலிருத்தி, நனமைநெறித்திருத்தொண்டு = நல்லொழுக்கமமைந்த திருத்தொண்டுகளையே, நயநதளிப்பாராயினார் = காதலித்ததுப் பாதுகாப்பாராயினார். ஏ-று.

வடமொழி தெனமொழியென்பன அவ்வத்திசைகளில் பயிலுதல்பற்றிவந்தபெயரென்க. வடமொழிக்கு ஒத்ததென்பார் “தென்றமிழ்” என்றும், வடமொழி தெனமொழிமுதலியவற்றை முற்றமுணர்நதாராசலின், அவை அவாவசப்பட்டனவென்பார், “கலைபணிசெய்ய” என்றும், தமமுயிர்போல எவ்வயிரையும் நாடி அநீதிகலவாதுகுறிக்கொண்டு ஆனவேண்டுவதாகிய அரசுரிமையைமேற்கொள்ளினசிடபிராணை அநவரதமும் வழிபடல்சிறத்தியாதென விடுத்தனரென்பார், “அரசாட்சியினனலெனவிகழ்ந்து” என்றும் கூறினாரென்க. (உ)

தொண்டிரிமைபுரக்கின்றாரூழ்வேலையுலகின்க
ணண்டர்பிரானமர்ந்தருளுமாலயங்களான வெலாக
கண்டிமைஞ்சித்திருத்தொண்டின்கடனேற்றபணிசெய்தே
வண்டமிழினமொழிவென்பாவோரொன்றாவழுத்துவார்.

(இ-ள்.) தொண்டரிமை பரக்கின்றார் = திருத்தொண்டுகளையே உரிமையாகப் பாதுகாக்கும் அந்நாயனார், வேலைகுழுவகினகண் = கடலகுழந்த இப்பூமியினகண் ணே, அண்டப்பிரானமர்ந்தருளும் = தேவாதிபராகிய சிவபிரான் வீற்றிருக்கும், ஆ லயங்காளானவெலாககண்டிறைஞ்சி = திருக்கோயிலகளை உதையும் தெசிரித்துவ ணங்கி, திருத்தொண்டின கடனேற்ற பணிசெய்து = திருத்தொண்டுகளில் அவ்வவ் விடங்கட்டுத்தக்க முறைமையையுடைய திருத்தொண்டுகளை இயற்றி, வண்டமிழின மொழிவெண்பா = செந்தமிழ்மொழியாலாகிய திருவெண்பாக்களை, ஓரொன்றாவ முத்தவார = அவ்வத்தலகளைச்சுட்டி ஒவ்வொருவெண்பாவாகப் பாடியருளுவா ராய. எ-று. (ச)

பெருத்தெழுகாதலில்வணங்கிப்பெருமபற்றத்தண்புலியூத
 திருச்சிறற்றம்பலத்தாடல்புரிந்தருளுஞ்செய்யசடை
 திருத்தணாதிருக்கூததுநேரத்திறைஞ்சிறெடுதகையா
 விருப்பினுடன்செந்தமிழினவெண்பாமெனமலர்புனைந்தார்,

(இ-ள்.) நெடுநகையா = உயர்ந்த தருதியையுடைய அந்நாயனார்; தண்பெ ருமபற்றப் புலியூ = செவ்விய பெருமபற்றப் புலியூராகிய சிதம்பரத்திலே, திருச்சி றற்றம்பலத்தாடல் புரிந்தருளும் = சிறசடையிலே திருநிருத்தம் செய்தருளுகின்ற, செய்யசடைநிருத்தனா திருக்கூதது = சிவந்தசடைமுடியையுடைய நடராஜபிரா னது நடனத்தை, பெருத்தெழுகாதலில் நேரத்திறைஞ்சி = (தூரத்தேக்கண்டவுடன்) அதிகரித்த விருப்பால் அஞ்சலிசெய்துகொண்டணுகி, வணங்கி = சமீபித்து நமஸக ர்த்தது; விருப்பினுடன் செந்தமிழினவெண்பாமெனமலர்புனைந்தார் = விழைவிலை செந்தமிழ்திருவெண்பாவாகிய மெல்லியமலரைச் சூட்டினார் எ-று

பதிகமன்றித் தனித்திருவெண்பாவாகலின் மாலையெனனாது மலரொன்றார் (இ)

சேஷத்திரித்திருவெண்பா.

திருச்சிறற்றம்பலம்

ஓங்கினற நீர்மை பொழித லுமே யுறாருருங்
 கோடுகின்றா யுப்புகு குறுகிறறு - நாடுகின்ற
 நல்லசசிற றம்பலமே நண்ணுமு னன்னெஞ்சே
 தில்லைச்சிற றம்பலமே சோ.

உய்யு மருந்தினை யுணமினென வுறாருங்
 கையிற பிடித்தெதிரே காட்டியக்காற - பைய
 வெழுந்திருமி யானவேண்டே னெனனாமு னெஞ்சே
 செழுந்திரும யானமே சோ.

திருச்சிறற்றம்பலம்.

அவ்வகையாலருள்பெற்றங்கமாந்துசிலநாள்வைகி
 யிவவுலகிறற்றம்பெருமானகோயில்களெல்லாமெய்திச்
 செவ்வியவன்பொடுபணிந்துதிருப்பணியேற்றனைசெய்தே
 யெவ்வலகுமபுகழ்ந்தேத்துமினறமிழ்மெண்பாமொழிந்தார்.

(இ-ள்.) அவ்வகையாலருள்பெற்று = அவ்வாறு வழிபட்டுத் திருவருள்பெற்று; அவகமர்ந்த சிலநாள்வைகி = அங்கே அவாமேலீட்டினால் சிலநாள வசித்து; இவ்வ

லகிற்றம்பெருமான கோயில்களெல்லாமெய்தி = இவ்வுலகத்திலே தமதிறைவரமரு
 ம் ஆலயங்களினைத்தையும்டைந்த, செவ்வியவன்பொடு பணிந்த ஏற்றன திருப்ப
 ணிசெய்து = சிறந்த அன்பினொழுகுது தக்க திருப்பணிகளைப் புரிந்து; எவ்வுல
 கும் புகழ்ந்தேத்து மிளநமிழிவண்பா மொழிந்தாரா = எவ்வுலகினரும் புகழ்ந்தது
 திக்கும் இனிய தமிழாலாகிய திருவெண்பாவைப் பாடியருளினார். எ-று.

ஒடு-நருவிப்பொருளிலவந்தது ஏ-அசை. உலகு-ஆகுபெயர் (சு)

இந்நெறியாரெனடியாரினபமுறவிசைநதபணி
 பன்னெடுநாளாறநிபின்பரமாதிருவடிநிழற்கீழ்
 மன்னுசிவலோகததுவழியனபாமருங்கணைந்தாரா
 கன்னிமதிலகுழகாஞ்சிக்காடவரையடிகளார்.

(இ-ள) கன்னிமதிலகுழகாஞ்சி = அழிவில்லாத மதில்கள சூழ்ந்த காஞ்சிகள
 ரையாண்ட; காடவரையடிகளாராஐயபடிகள காடவாகோயனாரா; இந்நெறியாலரல
 டியாரினபமுறவிசைநதபணி = இவ்வாறு சிவனடியவரிதயங்களிக்கத்தக்க திருந
 ணடை, பன்னெடுநாளாறநிபின = மின்பலநினமியறநிபின்பு; மன்னுசிவலோ
 கததுப் பரமாதிருவடிநிழற்கீழ் = நிலைபெற்ற சிவலோகத்திலே சிவபெருமான திரு
 வடிநீழலினகீழ், வழியனபா மருங்கணைந்தாரா = பரமபரைத்தொண்டரோடு தாமும்
 ஒருவராக அடைந்தாரா. எ-று.


கீழ்ணைந்தாரா என இயையும் காஞ்சியையாண்ட பலவகுலத்தாரிற்சிலர் ஆக
 காடடை ஆண்டதுபற்றிக் காடவரெனவும் பெயாபெற்றாராகவின அப்பலவ குல
 மரபினராகிய இந்நாயனரும் காடவாகோனென்பெயாபெற்றாரெனக் பிற்கூறும்
 கழற்சிறக்கரையனரும் இதற்கையேயாம் பலவா ஆகக்காடடை யாண்டமை எட்டு
 த்தொகையிற் காண்க. (எ)

பையரவமணியாரமணித்தாராகுப்பாவணித்த
 வைபடிகள்காடவனாடியிணைத்தாமனாவணங்கிங்
 கையணிமானமழுவடையாரகழலபணிசித்தனையுடைய
 செய்தவத்துக்கணமபுல்லாநிருத்தொண்டுவிரித்ததுஊர்பாரம்.

(இ-ள.) பையரவமணியாரமணித்தாராகு = படத்தைப்புகைய பாம்பை இரத
 திருபரணமாக அணிந்த இறைவருக்கு; பாவணித்த = திருவெண்பாமலரைசூடிய,
 ஐயபடிகள்காடவனா றடியிணைத்தாமரைவணங்கி = ஐயபடிகள் காடவாகோயனானு
 டைய செந்தாமரைமலர் நிகாக்கும் உடயதிருவடிகளையும் பணிந்த, கையணிமானம
 முவுடையார = கரங்களிலே அந்கிய மாணையும் மழுவையுமுடைய கடவுளின; கழல்
 பணிசிந்தனையுடைய = திருப்பாடங்களை வழிபடுவ செய்தத்தையுடைய; செய்தவத்
 துக்கணமபுல்லா நிருத்தொண்டு விரித்துரைப்பாம் = செய்தவத்தினராகும் கணம்
 புல்லநாயனாரா திருத்தொண்டை விரித்துப்புகலவாம். எ-று.

சிந்தனையுடைய செய்தவமாவது-அச்சிந்தனை மறவாதியற்றுநதவம் என்க. (அ)

உளத்திலொருதுளக்கமிலோமுலகுய்யவிருண்டதிருக்
 களத்துமுதுகுளறாதருகனகமாற்றினிவிட்டு
 வளத்தின்மலிந்தேமுலகுமவணங்குபெருந்திருவாரூர்க்
 குளத்திலெடுத்தாரவினையின் குழிவாயகினறெனையெடுத்தாரா.



காரிநாயனார்.

கனா புல்லநாயனார்.

(இ-ள்.) உலகுயயவிரண்டதிருக்களத்த = உலகமுற்றும் பிழைக்க நஞ்சுதநா
 விருளுறற திருக்கழுத்தையுடைய, முதுகுளறாசரு கணகமாறநினிவிட்டு=பழமுலைநா
 தாதந்த பொன்னைத திருமணிமுத்தநதியிலேயிட டு; வளத்தின்மலிந்தேழுலகும் வ
 ணங்கு = செலவத்திற்சிறந்து ஏழுலகத்தாரும் இறைஞ்சப்பெறும்; திருவாரூர்ப்
 பெருங்குளத்திலெடுத்தாரா = திருவாரூரினாள் பெரிய கமலாலயதீர்த்தத்திலேயெ
 தெத சுந்தரமூர்த்தநாயனா, வினையின் குழிவாயநின்றெனையெடுத்தார் = இருவி
 னையாகிய குழியினின்றும் எளிதேயனை எடுத்தருளினாராகையால்; உளத்திலொரு
 துளக்கமில்லாம் = இனி மனத்திலே ஒரு கலக்கமுமில்லாம. எ-று.

நஞ்சுததையருந்தியிருளாக்கால உலகுயயாவாகலின் “உலகுயய விரண்டதிருக்
 களம்” என்றும், தக்காரையும் தமமாறிவிழ்ச்செய்வதாகலின் வினையைக் “குழி” என
 றும், காரணம்-கிய வினையகனறவழிக காரியமாகிய மனத்தளக்கம் சிறிதயின்மை
 யின் “உளத்திலொருதுளக்கமில்லாம்” என்றமகற்றினாரெனக். இட்டுஎடுத்தாரா எனஇ
 யையும் ஏழுலகும்ருவுபெருந்திருவாரூரென்பது பாடமேல், அதுபிறுதுவிததலமாக
 வின் ஏழுலகற்றகு மூலமா தலை விளக்கிறென்ப பொருள் கொள்க. வினையின் என்பு
 ழி இன தவிரவழிவந்த சாரியை வினை சாதிசொருமை எடுத்தல் மீட்டும் விழாத
 வண்ணம் உயாசதல பொண்ணை ஆற்றிவிட்டுசு குளத்திலெடுத்தார்க்கு எனனை வி
 னைக்குழியிலெடுத்தது வியப்பன்றென்பது குறிப்பெச்சம். (க)

ஐயடிகள் காடவர்கோனாயனார்புராணம் முற்றிற்று.

பொய்யழ மையில்லா தபுலவாசருக்கம முற்றிற்று.

திருச்சிறந்தம்பலம்

ஆகத்திருவிருத்தம் - ௧௬௦.

கடாகககண்டசருக்கம.

கணம்புல்லநாயனார்புராணம்.

திருக்கிளாசீமாடங்கடிருநதுபெருங்குடிநெருங்கிப்
 பெருக்குவடவெள்ளாறறுத்தெனகரைப்பாறபிறங்குபொழில
 வருககைநெடுஞ்சுளைபொழிதேனமடுநிறைத்தவயல்விளைககு
 மிருக்குவேளுரென்பதிவவுலகில்விளங்குபதி.

(இ-ள்.) பெருக்குவடவெள்ளாற்றுத்தெனகரைப்பாறபிறங்கு = பெருகுதல
 மைநத வடவெள்ளாறநின் தென்கரையிலே விளங்குகின்ற; பொழிலவருக்கைநெடு
 ஞ்சுளைபொழிதேன = சோலைகளிலுள்ளபலாசசுனைகளசொரிந்ததேன; மடுநிறைத்து
 வயல்விளைககு மிருக்கு வேளுரென்பது = மடுக்களை நிறைத்துப்பயிரைவிளைவிக்கும்
 இருக்குவேளுரென்படுவது; திருக்கிளாசீமாட க்கடிருநது பெருங்குடி நெருங்கி =
 செல்வம் நிரம்பிய சிறந்தமடங்களோடு செழித்த பெரியகுடிகள் செறிந்தது, இவவு
 லகில் விளங்குபதி = இப்பூமியிலே மிகப்பிரகாசிகும் நகரமாகும் எ-று.

பாண்டிநாட்டின் வடவெல்லையாகிய வெள்ளாரென்று தெற்கிருத்தவின் நடுநா
 டடினுள்ள இது வடவெள்ளாறென்ப பெயாபெற்றது. (க)

அப்பதியிற்குடிமுதல்வர்க்கதிபராயளவிறநத
 வெப்பொருளுமுடிவறியாவெயதுபெருஞ்செலவத்தா
 ரொப்பில்பெருங்குணத்தினுலகின்மேம்படவெழுந்தார்
 மெய்ப்பொருளாவனவீசர்கழலென்னுமவிரும்புடையார்.

(இ-ள்.) அபபதியிற குடிமுதலவாககதிபராய = அபபதியிலுள்ள பலகுடித்தலைவர்களுக்கும் தாம் தலைவராகி, அளவிறநத வெப்பொருளும் = எண்ணிலாத எவ்வகைப்பொருள்களும்; முடிவறியாவெய்துபெருஞ் செல்வத்தாரா = முடிவு உணரப்படாதனவாகமொயதத பெருஞ்செல்வமுள்ளவா, ஒப்பில பெருங் குணத்தினாலுலகின்மேம்பட நிகழ்ந்தாரா = நிகரறமேன்மைக் குணத்தினாலே நிலவுலகத்திலேசிறப்புவளவகினைவா, மெய்ப்பொருளாவன = உண்மைப்பொருளாவன, ஈசாகழலென்னும் விருப்புடையார் = உமாபதியினுடைய திருச்சரண்களே யென்னும் சிந்தையுடையவா. எ-று.

உலகத்தாளன்பொருள்கள அளவுபடாமையின் ‘அளவிறநதவெப்பொருளும்’ எனறும். அவற்றுள் ஒவ்வொன்றும் இவாபாலவிராததிப்புடையவாகலின், ‘முடிவறியா’ என்றும், பொருளுடையாகக குணமவாய்ததலரிதாக இவாககு அதுவும் மிக்குவாயத்திருநதவின், ‘ஒப்பிலபெருங்குணத்தினால்’ எனறும், இத்தகைமைச்சிறப்பினால் வரும்பாராட்டப்படாமையின், ‘உலகின்மேம்படநிகழ்ந்தாரா’ என்றும், ஏனைப்பொருளைத்தும் அகித்தியமும் ஈசாகழலென்றும் நித்தியமுமாகலின், ‘மெய்ப்பொருளாவன ஈசாகழலென்னும் விருப்புடையார்’ எனறும் கூறினார். எப்பொருளுமெனறும் உமமை முற்றும்மை (2)

தாவாதபெருஞ்செல்வநதலைநின்றபயனிதுவென
 ரேவாதவொளிவிளகஞ்சிவனகோயிலுள்ளெரிதது
 நாவாரப்பரவுவாரநலகுரவுவநதெயதத
 தேவாதிதேவாபிரானறிருத்திலைசெனறடைநதாரா.

(இ-ள்.) தாவாதபெருஞ்செல்வம் = குறைவில்லாப்பெருஞ்செல்வம்; தலைநின்றபயனிதுவென்று = நமமிடத்தே குடிகொண்டதால் அடையப்படும் நலம் இதனொண்டு புரிவதேயென்று; ஒவாத ஒளிவிளகஞ்சிவனகோயிலுள்ளெரிதது = குன்றுதல்லலாத ஒளிமிக்ககீபங்களைசிவாவயங்கனிலேற்றி, நாவாரப்பரவுவாரா = வாயநிரம்பத்ததிப்பாரா, நல்குரவுவநதெயத = இங்ஙனம் இருககுமநாளில் தரித்திரமசம்பலிக்க; தேவாதி தேவாபிரான = தேவாகரும் அவரதிபாக்கும் தலைவராகியசிவபிரான வீற்றிருக்கும், திருத்திலைசெனறடைநதாரா = சிதம்பரத்தை அடைந்தருளினார் என்று

நின்றபயனெனக காரணத்தைக காரியமாக உபசரித்தாரா. தேவ அகிதேவாதேவாதிதேவரென்றயது தீர்க்கசநதி. (3)

திலலைநகாமணிமனறுளாடுகின்றசேவடிக
 ளல்கியுவனபுடனிறைஞ்சியமரகினரூர்புரமெரித்த
 வில்லியாரதிருப்புலீச்சரத்தின்கணவிளககெரிக்க
 வில்லிடையுள்ளனமறியெரித்ததுவருமநாளில்.

(இ-ள்.) திலலைநகாமணிமனறு ளாடுகின்றசேவடிகள் = சிதம்பரத்தில் அழகிய சிற்சபையிலே நடிககும் திருவடிகளை; அல்கியுவனபுடனிறைஞ்சியமரகினரூர் = நிலைபெற்ற அன்போடும்வணங்கி வசிககும் அந்நாயனாரா, புரமெரித்தவில்லியாரா = திரிபுரத்தகனஞ்செய்த மேருவில்லையுடைய விமலரது; திருப்புலீச்சரத்தின்கணவிளக்கெரிக்க = திருப்புலீச்சரத்திலே தீபமேற்றுத்தற்கு, இல்லிடையுள்ளனமறியெரித்ததுவருமநாளில் = மணியிலுள்ள பொருள்களை விற்றுத்தீபமேற்றி வரும அக்காலத்திலே. எ-று. (4)

அலகுதல-நிலைபெறுதல. திருப்புலீச்சரம்-சிதம்பரத்திலுள்ள வியாக்கிரபாத
மாமுனிவருடைய ஆனமார்த்த தலம். (ச)

ஆயசெயன்மாண்டதற்பினையலவர்பரவிரப்பஞ்சிக்
காயமுயற்சியிலரிந்தகணமபுலலுக்கொடுவருது
மேயவிலைக்குக்கொடுத்துவிலைப்பொருளானெய்மாறித்
தூயதிருவிளகுகெரித்ததாராதுளக்கறுமெய்ததொண்டார்.

(இ-ள்.) துளக்கறுமெய்ததொண்டாரா = சேராவிலலாத மெய்த்தொண்டாரா
கிய அநராயாரா, ஆயசெயன்மாண்டதற்பின = (விறற்ற்குரிய பொருளினமையால்)
அச்செயலும் நீங்கியபின், அயலவர்பரவிரப்பஞ்சி = அயலவரிடத்தே இரத்தலுக்கு
நாணி, காயமுயற்சியிலரிந்தகணமபுலலுக் கொடுவருது = தேகமுயற்சியாலறுத்த
கணமபுலலைகொண்டுவருது, மேயவிலைக்குக்கொடுத்தது = உரியவிலைக்குவிறறு, விலை
ப்பொருளானெய்மாறி = விற்பனையாவருதபொருளால் நெய்வாங்கி, தூயதிருவிள
குகெரித்தாரா = பரிசுத்தமாகிய திருவிளகுகேற்றினாரா. எ-று.

கணம்புல்-ஓவகைப்புல.

(இ)

இவ்வகையாற்றி நுதுவிளகுகெரித்துவரவங்கொருநாள்
மெய்வவருந்தியரிந்தெடுத்ததுகொடுவருதுவிறகுமபு
லெவவிலைத்தமவிலைபோகாதொழியவுழிப்பணியொழியா
ரவவரிப்புல்லினைமாட்டியணிவிளக்காரியிடவெரிப்பாரா.

(இ-ள்) இவ்வகையாற்றிநுதுவிளகுகெரித்துவரவங்கொருநாள் = இவ்வாறு
திருவிளகுகிட்டிவர அங்கொருநினைத்திலே, மெய்வருந்தியரிந்தெடுத்ததுகொடுவருது
விறகுமபுல = திருமேனிவருந்தி அறுத்தது தூகங்கொண்டுவருது விற்குமபுல்;
எவ்விலைத்தம விலைபோகாதொழியவும் = யாண்டும் விலைப்படாதாகவும், இப்பணி
யொழியா = இத்திருத்தொண்டு நீங்காராய, அவ்வரிப்புல்லினைமாட்டி = அரிந்து
கொண்டுவருத அப்புல்லையிட, அணிவிளக்காரியிட வெரிப்பாரா = அழகியதீபம்போ
லாக எரிப்பாராயினாரா. எ-று. உமமைகள் முறையே முற்றும் உயாவுசிறப்புமாம். (சு)

முன்புதிருவிளக்கெரிக்குமுறையாமவகுறையாமன்
மென்புல்லுமவிளகுகெரிக்கப்போதாமெய்யான
வன்புபுரிவாரடுத்தவிளகுகுத்தருமுடியை
யென்புருகமடுத்தெரித்தாரிருவினையினறொடக்கெரித்தார்.

(இ-ள்.) இருவினையினறொடக்கெரித்தாரா மெய்யான அன்புபுரிவார் = இருவி
னைகளின் றொடாச்சிசையைத் தகித்தவரும் உணமையனைபை விருமபினவருமாகிய அந்
நாயாரா, முன்பு திருவிளகுகெரிக்கு முறையாமம் = இதற்குமுன்னே திருவிளகுகெ
ரிக்கும் யாமஅளவிலே, குறையாமல்விளகுகெரிக்க = குறையாமல்விளக்கெரித்தற்கு;
மென்புல்லுமபோதாமை = மெல்லிய அப்புல்லும் போதாமையால், அடுத்தவிளக்
குத்தந்திருமுடியை = சார்ந்தள்ள விளக்கிலே தமது திருமுடியை; என்புருக மடுத்
தெரித்தாரா = எலும்பும் உருகமாட்டி எரித்தாரா. எ-று.

போதாமை என்புழி மூன்றனுருபும் அடுத்த விளக்கென்புழி ஏழனுருபும் என்
பென்புழி உயர்வுசிறப்புமையும் தொக்கன. புல்லுவிளக்கெரிக்க என்பதும்பாடம்.

தங்கள் பிரான் திருவுள்ளஞ்செய்து தலைத்திருவிளக்குப்
பொங்கியவன்புடனெரித்தபொருவிற்றதொண்டாக்கு
மங்கலமாமபெருங்கருணை வைத்தருளச்சிவலோகத்
தெங்கள் பிரான் கணமபுலலரினிதிறைஞ்சியமர்ந்திருந்தார்.

(இ-ள்.) தலைத்திருவிளக்கு = தலையாகிய திருவிளக்கை; பொங்கிய வன்புட
னெரித்த பொருவிற்றத்தொண்டாக்கு = ஒங்கிய அன்பினிலே எரித்த ஒப்பிலலாத
அந்நாயனாகுக்கு, தங்கள் பிரான் திருவுள்ளஞ்செய்து = அவர் குடித்தலைவராகிய
சிவபிரான் திருவுள்ளம்வீரும்பி, மங்கலமாம் பெருங்கருணை வைத்தருள = மங்கல
மாகிய சிறந்த திருவருளைப்பாலிக்க, எங்கன்பிரான் கணம்புலலா = எமது முதலவரா
கிய அக்கணம்புலலநாயனார்; இனிதிறைஞ்சி சிவலோகத்தமர்ந்திருந்தார் = இனி
தொழுது சிவலோகத்திலே இனபுற்றிருந்தார். எ-று. (அ)

மூரியார்கலியுலகின் முடியிட்டிருவிளக்குப்
பேரியாறணிநதாருக்கெரித்தாராதகழல்பேணி
வேரியார்மலர்ச்சோலைவிளங்குதிருக்கட ஆரீம்
காரியார்தானுசெய்திருத்தொண்டுகட்டுரைப்பாம்.

(இ-ள்.) மூரியார்கலியுலகில = வலியகடல்குழந்த உலகிலே; பேரியாறணிந்
தாருக்கு = பெருங்கண்கையை யணிந்த பிரானுக்கு = முடியிட்ட திருவிளக்கெரித்
தாராதம் = திருமுடியையே திருவிளக்காக எரித்த கணம்புலலநாயனருடைய, கழல்
பேணி = திருக்கழல்களைத் தியானித்தது; வேரியார் மலர்ச்சோலைவிளங்குதிருக்கட
ஆரீம் = தேனாந்தமலாசெறிந்த சோலைகளிளங்கும திருக்கடஆரீம் அவதரித்த,
காரியார்செய்த திருத்தொண்டுகட்டுரைப்பாம் = காரிநாயனாரியற்றிய திருத்தொ
ண்டை வறபுத்ததியுரைப்பாம். எ-று. தாம்-அசை. (ஆ)

கணம்புல்லநாயனூர்புராணம் முற்றிற்று.

திருச்சிறமபலம்.

ஆகத்திருவிருத்தம-கக்க.

காரிநாயனூர்புராணம்.

மறையாளர் திருக்கட ஆர்வரது தித்தவண்டமிழின்
றுறையானபயன்றெரிந்து சொல்லிளங்கிப்பொருண்மறையக்
குறையாத தமிழ்க்கோவைதம்பெயராற்குலவுமவகை
முறையாலே தொகுத்தமைத்துமூவேநதாபாற்பயில்வார.

(இ-ள்.) மறையாளர் திருக்கட ஆர்வரது தித்த = இந்நாயனா வைதிகப் பிராம
ணர் செறிந்த திருக்கடஆரீமில் வந்தவதரித்தது, வண்டமிழின் றுறையானபயன் றெரி
ந்து = பண்புவாய்ந்த தமிழின் கூறுபாட்டிலுள்ள பயன்களையுணர்ந்த, சொல் விளங்
கிப்பொருண்மறைய = சொல்லிளங்கிமுறையப் பொருண்மறைந்துகிடக்கும்படி; கு
றையாத தமிழ்க்கோவை = குறைவில்லாத தமிழ்க்கோவைகளை; தம்பெயராற் குல
வும்வகை = தம்பெயரால்வழங்குமாறு; முறையாலே தொகுத்தமைத்தது = இலக்கணப்
படியே கைகளைமுதலிய உறுப்புக்களைத் தொகுத்துப்பாடி; மூவேந்தர்பாற் பயி
ல்வார = சேர சோழ பாண்டியரென்னும் மூவேந்தரிடத்துஞ் செல்வாராய். எ-று.

தெரிந்து கோவையமைத்தது என இயையும். வன்மை-நவீனரூர்க்கு இனிமையய த்தல் முதலிய குணமுடைமை. துறை-கோவைசகுரிய துறைஞ்ஞமாம். பயன்- அவ் வப் பொருட்பயன். (௪)

அங்கவர்தாமகிமும்வகையடுத்தவுரைநயமாக்கிக்
கொங்கலர் தார்மன்னவர்பாற்பெற்றநிதிக்குவைகொண்டு
வெங்கணராவொடுகிடநதுவிளங்குமிளழ்பிறைச்சென்னிச்
சங்கரனாரினிதமருநதானங்கள் பலசமைத்தார்.

(இ-ள்.) அவாமகிமும்வகை = அம்மன்னவர்களிக்கும்படி; அடுத்தவுரை நயமா க்கி = அக்கோவையி லமைந்த பொருள்களை நயமாகவிளக்கி, கொங்கலாதார் = வாசனை விரிந்த மலாமாலையணிந்த, மன்னவர்பாற்பெற்ற நிதிக்குவைகொண்டு = அவ்வரசரிடத்தேபெற்ற திரவியங்களைக்கொண்டு; வெங்கணராவொடுகிடநதுவிள க்குமிளம்பிறை = வெவ்விய கண்களையுடைய பாம்போடு பகைவேங்கி விளங்கும் இளஞ்சந்திரனுறைகின்ற, சென்னிச்சங்கரனா = திருமுடியையுடைய இறைவர்; இனிதமருநதானங்கள் பலசமைத்தார் = இன்புறது வீற்றிருக்கும் ஆலயங்கன்பல வற்றை அமைத்தார் எ று. அங்கு-தாம்-அசைகள். உரை-ஆகுபெயர். (௫)

யாவர்க்குமனமுவககுமின்பமொழி பயனியாபித
தேவர்க்குமுதறநேவரீரடியாரெல்லார்க்கு
மேவுற்றவிருந்தியமிகவளித்ததுவிடையவர்தங்
காவுற்றதிருக்கயிலைமறவாதகருத்தினராய்.

(இ-ள்.) தேவாக்கமுதறநேவா = தேவாதிபராகிய சிவபெருமானுடைய; சீரடி யாரெல்லார்க்கும் = சீரத்திமிக்க அடியவாக்கெல்லாம், யாவாக்கமுமனமுவக்கும் = எவர்க்கும் உளமகிழ்த்த கேதுவாகிய, இன்பமொழிப் பயனியமயி = இனிய சொற் களைப் பயனிரம்பவுரைத்தது, மேவுற்ற விருந்திய மிகவளித்தது = விருமயிப் பெருந் திரவியங்களைமிகவும்நல்கி, விடையவாதகருவாவுற்ற திருக்கயிலை = இடபவாகனராகிய இறைவாவீற்றிருக்கும் சோலைக்குழந்த திருக்கயிலைமையை, மறவாதகருத்தினராய் = மறவாதசிறந்தனை யுடையராய். எ-று

உவககும இன்பமொழியெனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். அடியா ரெல்லார்க்கும் இயமயியளித்தது என இயையும். மேவல்-விரும்பல். விடையவர் தாங் காவுற்ற எனபதுபாடமேல், விடையவா அன்பகாக் காததலுடையராயமரும் கயிலை எனக். பயனிரம்பவுரைத்தல் - தம்போலவே பலரும் பெருமானுக்கு ஆலயமமைத் தலும் அடியரைப்பேணலுமாகிய பயனுடையராக இன்போலலால் இனிது கூறல். அங்ஙனம் இயமயிப்பெற்ற நிதியம் என்ன லுமாம் (௬)

எய்தகடல்குழுலகிலெங்குநதமமிசைநிறுத்தி
யாய்ந்தவுணர்விடையறாவனபினராயணிகவகை
தோய்தநெடுஞ்சடையார்தமருளபெற்றதொடர்பினால்
வாய்ந்தமனமபோலுடமபுமவடகயிலைமலைச்சார்த்தார்.

(இ-ள்.) எய்த கடல்குழுலகில = நீர்நிரம்பிய கடல்குழந்த நிலவுகத்திலே; எங்குந் தமமிசைநிறுத்தி = யாண்டும் தமது சீர்த்தியைநாட்டி, ஆய்ந்தவுணர்வு = னூல்களை ஆராய்ந்துபெற்ற துண்ணிய வுணர்ச்சியால், இடையறாவன்பினராய் = இடைவீடாத அன்பை இயைந்தவராகி, அணிகங்கைதோய்த்தெடுஞ்சடையார்தம் =

அழகிய கக்காரதிருடிகொண்ட நெடுஞ்சடையராகிய அமல்ரது; அருள்பெற்ற தொட்பினால் = திருவருள்பெற்ற தொடர்ச்சியால், வாய்ந்தமனமபோ லுடம்பும் வடகயிலைமலைச்சார்ந்தார் = அமைதிபெற்றமனமபோலத் திருமேனியும் வடகயிலை மலையிலே அடையப்பெற்றார், எ-று.

தால் அவாய்நிலையாய்வந்தது. (அவாய்நிலை-ஒருசொல் மறறொருசொல்லை அவாவிநீற்றல்.) உணர்வாவென மூன்றனுருபு விரிக்க. அன்பினரா யருளபெற்ற என இயையும். முன்னர் மறவாக்கருத்தால் மனம் வதிந்தவாறு இப்பொழுது உடலமும் வடகயிலையில் வதியப்பெற்றார் எனபது கருத்து (ச)

வேரியார்மலர்க்கொன்றைவேணியாரடிபேணுங்
காரியார்மகழல்வணங்கியவரளித்தகருணையினால்
வாரியார்மதயானைவழுதியாதமதிமரபிற்
சீரியார்நெடுமாறாதிருத்தொண்டுசெப்புவாம.

(இ-ள்) வேரியாகொன்றைமலா = வாசனைநிரமபிய கொன்றைமலரையணிந்த; வேணியாரடிபேணும் = சடையையுடைய சிவபெருமான் திருவடிகளைச் சார்ந்த; காரியார்மகழல்வணங்கி = காரிநாயனா திருக்கழுங்களைத் தொழுது, அவரளித்த கருணையினால் = அவாபாலித்த திருவருள்கொண்டு, மதவாரியாராயின = மதவெள்ளம்வாய்ந்த யானையையுடைய, வழுதியாதமதிமரபில் = பாண்டியாகருக குரிய சந்திரவயிசத்தில அவதரித்த, சீரியார்நெடுமாறா திருத்தொண்டுசெப்புவாம் = நின்றசீர் நெடுமாறநாயனா திருத்தொண்டைக் கூறுவாம் எ-று

கருணையினால் செப்புவாம் என இயையும் வாரி-வெள்ளம், சீரியா-சீரினா,

காரிநாயனாற்புராணம் முற்றிற்று.

திருச்சிறறமபலம்


ஆகத்திருவிருத்தம் - ௧௨௪.

நின்றசீர்நெடுமாறநாயனாற்புராணம்.

தடுமாறுநெறியதனை தவமென்று தமமுடலை யடுமாறுசெய்தருளுமவாவலையிலகப்பட்டு விடுமாறுதமிழ்விருகர்வினைமாறுங்கழலடைந்த நெடுமாறனாபெருமையுலகேழுநிகழ்ந்ததால்.

(இ-ள்.) தடுமாறு நெறியதனை தவமென்று = தடுமாற்றத்தையுடைய நெறியைத்தவநெறியெனக்கொண்டு, தமமுடலை யடுமாறுசெய்தொழுஞ்ஞமவா வலையில் அகப்பட்டு = தமதுடலை வருத்தாரு செய்கையைப்பரிந்தொழுகும் சமணர்வலையிலே முன்னர்ச்சிக்கி; விடுமாறு=பிணனா அதுநிகருமபடி; தமிழ்விருகர் = முத்தமிழுணர்ச்சிபினராகிய ஆளுடைய பிள்ளையாரது, வினைமாறுங்கழலடைந்த = எவாகும் இருவினையை நிவாத்திக்கும் திருவடிகளையடைந்த, நெடுமாறனாபெருமையுலகேழுநிகழ்ந்தது = நின்றசீர்நெடுமாறநாயனா பெருமை எழுகத்தும் விளங்கியது. எ-று.

தடுமாற்றநெறியாவது பொருட்டுணர்வின்றி அஸ்திராஸ்தியெனமயங்கிக்கூறக் கொள்கை. அமண்சமயம் தவத்திற்கு முக்கிய அங்கமாகிய கொல்லாமையை உடை



நின்றுகொண்டிருக்கிறார்.

சு. சி. சுவாமிநாதன்.

யதுபோலக்காட்டி அணுகியவழி அனைவரையும் அகலாது பிணித்த அலலறப்படு த்துவதாகவின் அதனை வலியென்றா. மாற்றுமெனனும் பிறவினை மாறுமெனத் தன்வினையாய்த் திரிந்தது. வினைமாற்றுங் கழுவென்பதனை, “சயமிகுத்தரு கரைமுருக்கிய தமிழ்பயிற்றிய நாவன-வியலியற்றிரு மருகலிற்கொடு விடமழித்தரு ணீதன்-சயலுடைப்புணல வயலவளத்தரு கழுமலப்பதி நா-னியல்புடைக்கழ ரெழுநினைப்பவ ரிருவினைத்துயா போமே” என நம்பியாண்டரா நம்பிகள் அருளியவாற்றாறும் உணாக.

(க)

அநநாளிலாளுடையபிள்ளையாரருளாலே
தென்னாடுசிவமபெருகச்செங்கோலுய்த்தமளித்துச்
சொன்னாமநெறிபோற்றிச்சுரர்க்கர்க்கோள நனைககொண்ட
பொன்னாரமணிமார்பிறபுரவலனூர்பொலிகினரா.

(இ-ள்) சுரநகாககோன் நனைககொண்ட = தேவநகாததலைவனாகிய இத்திர னூற்பெற்ற, பொன்னாரமணி மாபிற புரவலனூ = பொன்னாரமணிந்த மாபினையுடைய அப்பாண்டியனூ, அநநாளி லாளுடையபிள்ளையாரருளால் = அக்காலத்திலே திருஞானசம்பந்த வள்ளலாருடைய திருவருளினால், தென்னாடுசிவம்பெருகச்செங்கோலுய்த்தது = தென்னாடுமுழுமையும் சைவசமயம் அபிவிாததியடையச் செங்கோலசெலுத்தி, அறமளித்து = தருமங்களைத் தழைப்பித்து; சொன்னாமநெறிபோற்றிப் பொலிகின்றா = சோதிப்பெற்ற பஞ்சாககர உச்சாரண நெறியைப்பாதுகாத்து விளங்கினா. எ-று.

சிவசம்பந்தமாகிய சைவசமயத்தைச் சிவமென்றுபசரித்தா. கோனறனை-வேற்றுமைமயக்கம். தமிழ்நாட்டில் மழைமறுகதலால் அகத்தியமா முனிவ ரருளியபடியே சோமவாரவிரதமனுட்டித்து உக்கிரபாண்டியா அமமழைவேண்டிச் சேரசோழவேந்தாகளுடனே தாமும் இரத்திராசைபையை யடைந்து, அவன காட்டிய தவிசில் ஏனையிருவாபோன்றிராது அவனுடன் ஒருகூடுநுதவழி அவன பெற்றமைகொண்டு, வரிசையளிப்பானடோலளித்த தாங்குதற்கரிய பொன்னாரத்தை மலாமலை போற்றுகுகினராகவின், அவாசுரத்தியாராகிய இவரும் அதனையணிதலபற்றி, “சுரநகாககோனறனைககொண்ட பொன்னாரமணி மாபிற்புரவலனூ” என்றா. இச்சரித்திர விரிவையும் நானகாவது ஐந்தாவது செய்யுள்களில் கூறும் சரித்திரவிரிவையும் திருவினையாடற்புராணத்தணாக.

(உ)

ஆயவரசளிப்பார்பாலமர்வேண்டிவநதேற்ற
சேய்புலததெவ்வரெதிர்நெல்வேலிச்செருக்களத்துப்
பாயபடைக்கடனமுடுகுமபரிமாவின்பெருவெள்ளங்
காயுமதக்களிற்றினிரைபரப்பியமர்கடக்கின்றார்.

(இ-ள்) ஆயவரசளிப்பார்பால் = அபிவிாததியாகிய அவ்வரசைச் செலுத்தும் அந்நாயனூர் தமயிடத்தே; அமாவேண்டி வநதேற்ற = போரைவிரும்பிவந்தெதிர்ந்த; சேய்புலததெவ்வரெதிர் = வடதேசத்துப் பகைவரெதிரே, நெல்வேலிச்செருக்களத்து = திருநெல்வேலியுத்தகளத்தில, பாயபடைக்கடல் = பரவியசேனாசமுத்திரங்களுக்கும்; முடுகுமபரிமாவின் பெருவெள்ளம் = வேகக்கொண்ட குதிரைகளின் மிகு வெள்ளத்தையும்; காயுமதக்களிற்றினிரைபரப்பி = சேறுகின்றமதயானைகளின் அணிகளையும் எங்கும் செறிவித்து, அமாகடக்கின்றார் = பகைவர் தொடங்கிய போரை ஒழிப்பாராயினார். எ-று.

தென்புலத்திறகுச சேய்மையது வடபுலமேயாகலின், வடபுலத்தைச் சேய்புல மென்றா. பதாதிக்களினும் பரிமாமுதலியவை குறையக்கொண்டு பொருதல பொருதலில்வல்லா ரியல்பாகலின் பதாதியைக்கடலெனவும் பரிமாலை வெள்ளமெனவும் களிற்றை நிரையெனவும் கூறினா நிரையைக் கரையாக உவமித்திருக்கலாம்.

எடுத்ததுடன் முனைஞாட்பினிருபடையிற் பொருபடைஞர்
படுத்தெடுசுகரித்துணியும்பாய்மாவினறுகுறையு
மடுத்தமாசெய்வயவர்கருதலைமலையும்லைசெநீர்
மடுத்தகடனமீளவுதாமவடிவேல்வாங்கிடப்பெருக.

(இ-ள்) எடுத்ததுடன் முனைஞாட்பின் = போதொடங்கிப்பொருத யுத்தக ளத்திலே, இருபடையிற் பொருபடைஞாபடுத்த = இருசேனைகளிலும் போரியற றும் வீராகள் துணடித்த, நெடுகரித்துணியும் = நெடிய யானைக்குறைகளும், பாய் மாவினறுகுறையும் = பாயுங் குதிரைகளின் அறகுறைகளும், அடுத்தமாசெய்வ யவாகருதலைமலையும் = தகைத்துபோர்புகின்ற வீரர்களின் பெரியதலைமலைகளும்; அலைசெநீரமடுத்தகடல = அலைகின்ற குருதிநீர் கலக்கப்பெற்ற கடலானது; மீள வுமதாம் = உக்கிரபாண்டியாபோலத் தாமும் பின்னும் ஒருமுறை, வடிவேல்வாங்கி டப்பெருக = வடித்தலைலாயுத்ததை எடுத்தது விடுக்குமபடி பெருகுதலடைய. எ-று.

கருமை - பெருமை. மீளவுமெனனும் உம்மை இறந்ததுதழீஇயது. மீண்டும் எனபதும் பாடம். (ச)

வயப்பரியின்களிப்பொலியுமறவாபடைக்கலவொலியுங்
கயப்பொருப்பினமுழுககொலியுங்கலநெழுபல்லியவொலியும்
வியக்குமுக்கடைநாளின்மேகமுழக்கெனமீளச
சயத்தொடாவல்லியுமினறுதாமவிடுகுமுமபடி தயங்க.

(இ-ள்) வயப்பரியின்களிப்பொலியும் = வெற்றிபெற்ற குதிரைகளின் களிப் பானிகமும் முழக்கமும், மறவாபடைக்கலவொலியும் = வீராசளுடைய ஆயுதங்கள் ஒன்றோடொன்று தாக்குதலினுண்டாகிய முழக்கமும், கயப்பொருப்பின முழக்கொ லியும் = மலைபோலும் யானைகளின் பிளிறுமுழக்கமும், கலநெழு பல்லியவொலி யும் = கலப்புறரோகுகிய பல்வாத்தியங்களின் முழக்கமும், வியக்குமுக்கடைநா ளின் மேகமுழக்கென = அகிசயிகமும் யுகாந்தநாளினுண்டாகும் மேகமுழக்கம்போ லுமெனச சிந்தித்து, சயத்தொடாவல்லியும் = வீரச்சங்கிலிகளையுடையதோர் விலங் கையும், மீளவினறு தாம் விடுக்குமபடி தயங்க = மீட்டும் இப்பொழுது தாம் விடுக் கும் வண்ணம் ஒலிக்க. எ-று.

முழக்கெனத்தயங்க என இடையும் யுசாரதமேகமுழக்கினும் மிக்கமுழக்கம் பிறிதின்மையின அது வியத்தறகேதுவாவ தெனபா, காரியத்தைக் காரணமாக உப சரித்த, “வியக்குமுக்கடைநாளின் மேகமுழக்கு” என ஞா. இது அம்மேகமுழக்க மோவெனக்கருதி (உக்கிரபாண்டியாபோல) அவற்றைச் சிறையிடுதற்கு விலங்கை விடுக்குமபடி நால்வகையொலியும் ஒலிக்க எனமுடிக்க. வல்லியுமெனனும் உம்மை மேற்செய்யுளிற்போல இறந்ததுதழீஇய எச்சவுமமை. (இ)

தீயுமிழுமபடைவழங்குஞ்செருக்களத்தமுருக்குமுட
றேயுநெடுகருநிமடுக்குளித்ததுநிணநதுய்த்தாடிப்
போய்பருவம்பணிகொள்பூதங்களேயன்றிப்
பேயுமருமபணிசெய்யவுணவளித்ததெனப்பிறங்க.

(இ-ள்.) போயபருவம் = நோரத அக்காலததிலே, பணிகொள் பூதங்களே யன் திப்பேயும் = போத்தொழிலேமெற்கொண்ட பூதங்களேயல்லாமற் பேயகனும், தோ யுடுங்கெடுங்குளித்தது = உறைந்துள்ள நெடிய உதிரமடுவிலே மூழ்கி; நிண ந்தயத்தாடி = நிணங்கலையருந்திக் கூத்தாடி, அருமபணிசெய்ய = தம்முடைய ஆ ரிய ஏவலைச்செய்ய, உணவளித்ததென = அவற்றிற்கு உணவளித்ததுபோல, தீயுமி மும்படைவழங்குரு செருக்களத்தது = அககிளியைச் சொரிசினற ஆயுதங்களை விடு க்கும் யுத்தகளத்திலே, முருக்குமுடல பிறங்க = அழித்தவுடலகள் விளங்க. ௭-று.

அளித்ததென வுடல பிறங்க என இயையும். இவ்வடபுலவேநதாகள் சேனைப பெருக்கமும் வனமைத்திறமு முடையராதலபற்றி, இந்நாயனாதிருநெலவேலியுறை யும் வேணுவனேசரைப பிராத்தித்தவழி, அப்பெருமான் பூதகணமுதலியோரைவி டுக்க, அவர் படைத்தூணவராகி எதிர்த்துவரத பகைவரை வென்றனரென்பது அததலபுராண சரித்திரமாகலின், போயபருவமென்பதற்கு நோரத அக்காலமென்ப பொருள் கொண்டு, அகரக்கூடவருவிக்க, போதல-ஈண்டு நோதலினமேற்ற. பே யுமெனனும் உமமை இறந்தது தழீஇய எச்சவும்மை. (சு)

இனையகடுஞ்சுமர்வினையவிகலுழநதபநநதலையிற்
பனைநெடுங்கைமதயானைப்பஞ்சவனூர்படைகருடைநது
முனையழிநதவடபுலததுமுதன்மன்னாபடைசரியப
புனையுநறுநதொடைவாகைபூழியர்வேம்புடபுனைநது.

(இ-ள்.) இனையகடுஞ்சுமர்வினைய விகலுழநத பநநதலையிற் = இத்தன்மையவா கிய கடுமபோா நிகழ்ப பொருதயுத்தகளத்திலே, பனைநெடுங்கைமதயானை = பனை போலும் நெடியகைபடைத்த மதகயத்தையுடைய, பஞ்சவனூர்படைக்குடைநது = இப்பாண்டிய குலாதிபரது சேனைக்குத்தோற்றம்; முனையழிநத முதலுடபுலத்த ம ன்னர்படைசரிய = போரிழந்த முதனமைபெற்ற வடபுலவேந்தாசேனை ஒழிப்பது ங்க; பூழியா = அப்பாண்டியனா, புனையுநறும வாகைத்தொடை = அலங்கரித்த நன்மணமிக்க வெற்றிமாலையை, வேம்புடனபுனைநது = தமக்குரிய வேப்பமாலையோடுநதரித்தது. ௭-று. (எ)

வளவாபிரான்றிருமகளாமங்கையருக்கரசியா
களபமணிமுலைதினைக்குநதடமார்பிற்கவுரியனூ
ரிளவளவெணபிறையணிநதார்க்கேற்றதிருத்தொண்டெல்லா
மளவிலபுகழ்பெறவிளக்கியருள்பெருகவரசளித்தார.

(இ-ள்.) வளவாபிரான்றிருமகளா மங்கையருக்கரசியா = சோழகுலாதிப ரது திருமகளாராகிய மங்கையாக்கரசியாருடைய; களபமணிமுலைதினைக்கும் = கல வையணிநத தனங்களனுபவிக்கும், தடமார்பிற கவுரியனா = அகன்ற மார்பினையு டைய அப்பாண்டியனா, வளவளவெணபிறையணிநதார்க்கேற்றவனம்பெற்ற வெ ள்ளிய இளம்பிறையணிநத அமலருக்கியைநத, திருத்தொண்டெல்லாம் = திருத்தொ ண்டுகளையெல்லாம்; அளவில் புகழ்பெறவிளக்கி = எல்லையிலாதகீர்த்தியுண்டாக இ யற்றி, அருளபெருகவரசளித்தார = திருவருள்வீர்த்தியாக அரசுசெலுத்தினார். ௭-று.

திரைசெய்கடலுலகின்கட்டிருநீற்றினெறிவிளங்க
வுரைசெய்ப்பெரும்புகழ்விளக்கியோங்குருடுமொற்றனூ
ரரசரிமைநெடுங்காலமளித்திறைவரனாளாலே
பரசுபெருஞ்சிவலோகத்தின்புற்றுப்பணித்திருந்தார்.

(இ-ள்.) திரைசெய்கடலுலகின்கண் = அலைகள்மோதும் கடல்கூழ்த்த ஆவனியிலே; திருநீற்றினெறிவிளங்க = திருநீற்றினெறியாகிய சைவசமயம் சிறக்க; உரைசெய் பெரும்புகழ்விளங்கி = எவரும் வியக்கும் பெரிய கோத்தியைப்பிரகாசப்படுத்தி; ஓங்குநெடுமாறனா = மேன்மையுற்ற நெடுமாறநாயனா, அரசரிமைநெடுங்காலமளித்தது = அரசரிமையை வெகுகாலம் மேற்கொண்டு வீற்றிருந்து; இறைவரானால் = சிவகிருபையால்; பாசபெருஞ்சிவலோகத்தது = துதிபெற்ற மிக்க சிவலோகத்திலே; பணிநதினடிற்றிருந்தார் = சிவபெருமானை வணங்கிக்களித்திருக்கப் பெற்றார். எ-று. ()

பொன்மதில்கூழ்புகலிகாவலரடிக்கீழ்ப்புனிதராக
தென்மதுரைமாறனார்செங்கமலக்கழலவணங்கிப்
பன்மணிகழிரையோதமபரபுநெடுங்கடற்படப்பைத்
தொன்மயிலைவாயிலார்திருத்தொண்டினிலைதொழுவாம்.

(இ-ள்.) பொன்மதில்கூழ்புகலி = கனகமதில்கள் சூழ்ந்த சோகாழிக்கு, காவலரடிக்கீழ்ப்புனிதராம் = தலைவராகிய ஆளுடையிளையாரா திருவடியில அடைக்கலம்புகக சத்தராகிய; தென்மதுரைமாறனா = தென்மதுரையையாண்ட நெடுமாறநாயனாருடைய, செங்கமலக்கழலவணங்கி = செந்தாமரை மலரன்ன திருவடிகளைப் பணிந்து, திரையோதம = திரைகையுடைய நீர்ப்பெருககானது, பன்மணிகள் பரப்பு நெடுங்கடற்படப்பை = பல இரத்தினங்களை யொதுகரும் கடற்கரையிலுள்ள, தொன்மயிலை = அநாததலமாகிய திருமயிலையிலவதரித்த, வாயிலாரா திருத்தொண்டினிலை தொழுவாம் = வாயிலார நாயனாருடைய திருத்தொண்டின் இயலபை வழந்துவாம். எ-று. (க0)

தின்னசீர்நெடுமாறநாயனார்புராணம் முற்றிற்று.

திருச்சிற்றம்பலம்.

ஆகத்திருவிருத்தம. கூஉச.

வாயிலார்நாயனார்புராணம்.


சொல்விளங்குசீர்த்தொண்டைநன்னாட்டிடை
மல்லனீடியவாய்மைவளம்பதி
பல்பெருங்குடி. நீடுபரம்பரைச்
செல்வமல்குதிருமயிலாபுரி.

(இ-ள்.) சொல்விளங்கு சீர்த்தொண்டைநன்னாட்டிடை = சீர்த்திருக்கழும் நல்ல சிறப்புற்ற தொண்டைநாட்டிலே; மல்லனீடிய வாய்மை வளம்பதி = வளங்களை உண்மைதருத்தலமாவது; பல்பெருங்குடி = பலபெரியகுடிகள்; நீடுபரம்பரைச் செல்வமல்கு = நீண்ட சந்ததியாகச் செல்வங்களை நுகரும்; திருமயிலாபுரி = திருமயிலைத்திருப்பதியாகும். எ-று. (க)

நீடுவேலைதன்பானிதிவைத்திடத்
தேடுமப்பெருஞ்சேமவைப்பாமென
வாடுபூங்கொடிமாளிகையப்பதி
மாடுதன்னுமரக்கலச்செப்பினால்.

(இ-ள்.) நீடுவேலை தன்பானிதிவைத்திட = பருத்தசமுத்திரமானது தன்பக்கலுள்ள திரவியங்களை வைத்தற்கு; தேடுமப்பெருஞ் சேமவைப்பாமென = தேடிச்

வாயிலாநாயகர்.



சென்னை: சி. வி. வெங்கடசுந்தரன்.

கொண்ட அசுசிறந்தகாவலியுடைய எல்லையாமென்று கூற; ஆடு பூங்கொடி = அசைசுன்ற பொலிவமைந்த கொடிகள் நாட்டிய; மாளிகையப்பிழிராடி = மாளிகை. களையுடைய அந்நகரமருங்கில; மரக்கலச் செப்பினால் தன்றும் = மரக்கலமாகிய சிமிழால் குவிக்கும். எ-று.

வேலை தள்ளாமென இயையும். கடல்படுதிரவியமுற்றும் ஈண்டுக் குவிக்கப்படுதலின, இது அதற்குச் சேமவைப்பாமெனப் பிராகூற விளங்குகின்றதென்க. கடல் இரத்தினாகரமாகவின் பெரும்பாலும் அவ்விரத்தினங்களே குவிக்கப்படுவனவென்பாரா, அவைவருத்தற்குரிய சிமிழாக மரக்கலத்தை உருவகப்படுத்தினார். (உ)

கலஞ்சொரிந்தகரிக்கருங்கன்றுமுத்
தலம்புமுநரீர்படிந்தணைமேகமு
நலங்கொணமேதிரன் னாகுநதெரிக்கொண
சிலம்புதெண்டிரைக்கானவின்சேனெலாம்.

(இ-ள்.) சிலம்புதெண்டிரை = ஒலிக்கின்ற தெளளிய அலைகளையுடைய கடல் குமுந்த, கானவின்சேனெலாம் = நீண்ட நெய்தனிலமுற்றும், கலஞ்சொரிந்த = (பல தேசங்களினின்றும் கொணர்ந்து) மரக்கலங்களிறக்கிய; கருங்கரிக்கனறும் = கரிய யானைகன்றுகளும்; முத்தலம்புமுநரீர்படிந்தணைமேகமும் = முத்துக்களையொதுக்கும் சமுத்திரநீரைமுகந்துண்டு ஆககுத்தவழும் மேகங்களும்; நலங்கொணமேதிரன் னாகும் = எழிலமைந்த எருமைக்கன்றுகளும், தெரிக்கொண = நிறம் ஒத்திருத்தலின் வேற்றுமையறியக்கூடாவாம் எ-று.

கலமுடையவா தொழில் கலத்தினமேலேறற்பட்டது. கடல் உயீர்களை ஆக்கலகாத்தல அழித்தவென்னும் முத்தொழிற்றன்மை யுடைமையால் முந்நீரெனப் பட்டது. (ங)

தவளமாளிகைசசாலைமருங்கிறைத்
துவள்பதாகைநுழைந்தணை தூமதி
பவளவாய்மடவாரமுகம்பார்த்தஞ்சி
யுவளகஞ்சேர்ந்தொதுங்குவதொக்குமால்.

(இ-ள்) தவளமாளிகைசசாலை மருங்கிறை = வெளளியமாளிகைகளையுடைய சாலைகளினமருங்குள்ள இறப்புக்களில், துவள்பதாகை நுழைந்தணை தூமதி = துவள்கின்ற கொடிகளிலே புகுந்துசெல்லும் சுததமாகிய சந்திரன்; பவளவாய் மடவார முகம்பார்த்தஞ்சி = பவளம் நிகாக்கும் வாயையுடைய இளம்பெண்களின் முகவொளியை நோக்கிப்பயந்தது, உவளகஞ்சேர்ந்தொதுங்குவதொக்கும் = மறைவிடம் பார்த்துப் பதுங்குவதை நிகாக்கும். எ-று.

இறை - வீட்டிறப்பு. உவளகம் - மறைவிடம் ஆல் - அசை. (ச)

வீதியெங்கும்விழாவணிக்காளையா
துதியங்குஞ்சுருமபணிதோகைய
ரோதியெங்குமொழியாவணிநிதி
பூதியெங்கும்புனைமணிமாடங்கள்.

(இ-ள்) வீதியெங்கும் = வீதிமுற்றும், விழாவணிக்காளையார் துதியங்கும் = மங்கலமும் அலங்காரமும் வாய்ந்த காளையாக்கள பொருட்டுத் துதுசெல்லும்; சுரும் பணிதோகையா = வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய மங்கையாக்களே; பூதியெங்கும் புனைமணிமாடங்களென்கும் = சண்ணத்தினால் எங்குஞ்சுத்திசெய்த அழகிய மாடங்கள் முற்றும்; ஒதியொழியாவணிநிதி = சொல்லமுமயாத தொகுதியென்ற திரவியங்களே. எ-று.

காணியர் பரத்தையரைக் காமுராதன்முதலியவற்றான் மனைவியர்க்கு ஊடல்
 னிகழ்ந்தவழி அதனைத்தணித்தற்கு விடுக்கப்பட்ட தோகையரே யாண்டும் பரவலின்,
 “வீதியெங்கும் னூதியங்கும் தோகையர்” என்றும், அளவிடப்படாத திரண்ட செல்
 வமுடைமையின், “மாடங்களைக்கு மோதியொழியா வணிநிதி” என்றும் கூறினார்.
 பூதி-சுண்ணச்சாந்து. யானை குதிரைமுதலியவை இடையறா தியங்கலின் புழுதிபடி
 ந்த மாடமுமாம். வீதியெங்கும் விழாவணிகளும் தோகையர்களும் அணிநிதிகளும்
 மாடங்களுமே எனக்கொள்ளின் விழாவணிகாணியரென்ப பாடம் ஒதுக. (டு)

மன் னுசீர்மயிலைத்திருமாநகர்த
 தொன்மைநீடியசூத்திரத்தொலகுல
 நன்மைசான்றநலம்பெறத்தோன்றினா
 தன்மைவாயிலாரென் னுந்தபோதனா

(இ-ள.) சீர்மன்னுமயிலைத்திருமாநகர = சோதநிலைபெற்ற திருமயிலை திரு
 நகரத்திலே; தொன்மைநீடிய சூத்திரத்தொல்குலம்பழைமையோங்கிய வேளாண்
 குலமானது, நன்மைசான்றநலம்பெறத் தோன்றினா = நன்மை நிரம்பிய மேனமை
 புமையஅவதரித்தவர், தன்மைவாயிலாரென்னுந் தபோதனர் = தகுதிவாய்ந்த வா
 யிலார்நாயனாரெனனும் தவப்பேறுடையவா. எ-று

இவரால் அக்குலம் விளங்கிறதென்பார “சூத்திரத்தொலகுல நன்மைசான்ற
 நலம்பெறத் தோன்றினா.” என்றா (சு)

வாயிலாரென்நீடியமாககுடித
 தூயமாமரபின்முதறநேனறியே
 நாயனாதிருத்தொண்டினயப்புறு
 மேயகாதல்விருப்பினவிளங்குவார்.

(இ-ள்.) நீடியமாக்குடி = தொன்றுதொட்ட பெருமைபெற்ற குடியிலே, தூய
 மாமரபின் = சுதமமாகிய உயாநாமரபிலே, வாயிலாரென முதறநேனறியே = வாயி
 லாரென்னுந் திருநாமத்தோடு முதன்மைபெற வந்துதித்து; நாயனா திருத்தொண்டி
 னயப்புறம் = சிவபெருமானுடைய திருத்தொண்டிலே அலாவம், மேயகாதல்
 விருப்பின் விளங்குவாரா = நிலைபெற்ற மிக்க ஆசையோடு நிகழ்வாரா. எ-று.

காதல் விருப்பு - ஒருபொருட் பன்மொழி. (எ)

வேறு.

மறவாமையானமைத்தமனக்கோயிலுள்ளிருத்தி
 யுறவாதிதனையுணருமொளிவிளக்குச்சுடரேற்றி
 யிறவாதவானநதமெனாந்திருமஞ்சனமாட்டி
 யறவாணர்க்கனபென்னுமமுதமைததர்ச்சனைசெய்வார்.

(இ-ள்.) மறவாமையானமைத்த = இடையறாத தியானததால்யறறிய, மனக
 கோயிலுள்ளிருத்தி = மனமென்னும் ஆலயத்திற் சிவபிரானை வதிவித்தது, ஆதித
 னையுறவுணரு மொளிவிளக்குச் சுடரேற்றி = அப்பெருமானை மிகவும் உணாதறகே
 துவாகிய ஞானமென்னும் தீபவொளியை ஏற்றி; இறவாத வானந்தமெனாந் திரும
 ஞ்சனமாட்டி = அழிவில்லாத ஆணந்தமெனனும் திருமஞ்சனத்தால் அபிவேஷித்தது,
 அறவாணர்க்கு = அறத்தினகண்ணே வாழ்வாராகிய அக்கடவுளுக்கு, அன்பென்னு
 மமுதமைத் தர்ச்சனைசெய்வாரா = அன்பென்னும் திருமூழை அமைத்தப் பூசிப்
 பார். எ-று.

இடையறாத்தியானமுடைய மனதின் கண்ணேயே எம்பெருமான் வீற்றிருப்பதாகவின் அதனையே கோயிலாகவும், அத்தியானவுணர்வின் மிக்க ஒளியின்மையின் அதனையே தீபமாகவும், அத்தியானத்தாற் பெறும் ஆனந்தத்தின் மிக்க ஆனந்தப்பெருக்கின்மையின் அதனையே திருமஞ்சுளமாகவும், அந்நகரத்தியானிக்கும் அன்பொன்றையே யன்றிப் பெருமான பிறிதை அவாவுதல்வன்மையின் அதனையே திருவமுதாகவும் பாவிததுப் பூசுதாரென்க. ஒளிபோலப் பொருள்களை விளக்கவின் ஞானத்தை ஒளியெனவும், தருமமே சொருபமாக அதில் நிலபெறுதலின் அறவாணரெனவுங் கூறினார். ஒளி ஞானமாதலை, “சுடச்சுடப் பொன்போ வெள்ளிவிடுந் துன்பஞ்சுடச்சுட நோறகிறபவாக்கு.” என்னுந் திருக்குறளானும், அறவாணராதலை தருமதேவதையை இடமாகக் கொண்டமையானும் உணர்க. அமைத்தல்-சுண்டு பாவித்தல்.

அகமலர்ந்த வர்ச்சனையிலண்ணலார்தமைநாளு
நிகழவருமன்பினுனிறைவழிபாடொழியாமே
நிகழநெடுநாள்செய்துசிவபெருமானடிநிழற்கீழ்ப்
புகலமைத்துத்தொழுதிருந்தார்புணையமெய்த்தொண்டனார்.

(இ-ள்) புணையமெய்த்தொண்டனார் = புண்ணிய சொருபியாகிய அந்நாயனார், நானும் அகமலர்ந்த வர்ச்சனையின் = தினமும் மானதபூசனையாக; திகழநெடுநாளண்ணலாராதமை = விளக்கமுற நெடுநகாலம் இவ்வனம் விமலரை, நிகழவரும் என்பினுனிறைவழிபாடொழியாமேசெய்து = பூதத்தியாகவளரும் அன்பினுற் பூரணவழிபாடு அகலாதுபுரிந்து, சிவபெருமானடி நிழற்கீழ் = அப்பெருமானுடைய திருவடி நீழலின்கீழ், புகலமைத்துத் தொழுதிருந்தாரா = ஐக்கியமாகி இன்புற்றிருந்தாரா. எ-று

அகமகிழ்ந்த வர்ச்சனையெனபதம் பாடம். வருதல்-வளர்தல். அநவரதமும் பூஜோபகரணங்களினத்தும் பூதத்தியாகக்கொண்டு இயற்றப்படுவது மானதபூஜையென்றேயாகவின் அதனை நிறைவழிபாடென்றார். அமைத்து-வலித்தல்விகாரம். பெருமானுமைக்கப்பட்டுஎனச் செய்ப்பாட்டுவினையாக்கலும் ஒன்று. அடிநிழற்கீழ்த்தொழுதிருந்தலாவது-சிறத்தனையிறந்து சிவானந்தமயமாய்க் களித்திருத்தல். (க)

நீராருஞ்சடையாரைநீடுமனவாலயத்து
ளாராதவனபினுலர்ச்சனைசெய்தடியவாபாற்
பேராதநெறிபெற்றபெருந்தகையார்தமைப்போற்றிச்
சீராருந் திருநீரோமுனையடுவாநிறமுரைப்பாம்.

(இ-ள்) நீராருஞ்சடையாரை = கங்கைதங்கிய சடையினராகிய கடவுளை; நீடுமனவாலயத்துள் = நீண்ட மனக்கோயிலின்கண்ணே, ஆராதவன்பி னுலர்ச்சனைசெய்து = அளவுபடாத அன்பினுற்பூசுதது, அடியவாபாற்பேராத நெறிபெற்ற = அடியவாருகே அகலாத பதவிபெற்ற, பெருந்தகையார்தமைப்போற்றி = வாயிலார்நாயனாரைவழிபட்டு, சீராருந் திருநீரோ = சிறப்புமிக்க திருநீரிலிவையுரித்த; முனையடுவா நிறமுரைப்பாம் = முனையடுவா நாயனார் சரித்திரத்தை மொழிவாம். எ-று.

வாயிலார்நாயனார்புராணம் முற்றிற்று.

திருச்சிறம்பலம்.

ஆகத்திருவிருத்தம் - ௯௪௪.

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

முனையடுவார்நாயனூர்புரணம்.

மாறுகழிந்தமண்காத்தவளவர்பொன்னித்திருநாட்டு
நாறுவிரைப்பூஞ்சோலைகளினவைவாய்திறநதுபொழிசெழுந்தே
னூறுபெருகிவெள்ளமிடமள்ளவயலின்மள்ளருமுஞ்
சேறுநறுவாசங்கமுஞ்செல்வரீரீர்திருரீரீர்.

(இ-ள்.) மாறுகழிந்த மண்காத்தவளவா = பகைவரைவென்று பாரிணப்புர
ந்த சோழாத, பொன்னித்திருநாட்டு = காவிரிநதிமுருகு திருநாட்டிலே, நாறுவிரை
ப்பூஞ்சோலைகளில் = மணக்கும் வாசினமவிநத பூஞ்சோலைகளிலே; நீனவாய்திற
ந்துபொழிசெழுந்தேன் = செவ்விய அரும்புகள் வாய்வண்டுசொரிந்த செழியதேன்;
நூறுபெருகிவெள்ளமிடம் = ஆறுகப்பெருகி எககவிட்ட; அள்ளல வயலின்=குழைந்
தசெற்றைவுடையவயலிலே; மள்ளருமுஞ்சேறு நறுவாசங்கமமும்=மளளரால் உழப்
பிட்ட சேறு நறுமணம் வீசுகின்ற, செல்வரீரீர் திருரீரீர் = செல்வமிக்கவூர் திருரீரீ
ரீரும். எ-று.

பொன்னித்திருநாட்டுச் செல்வரீரீர் திருரீரீர் எனஇயையும். வெள்ளமிடல்
சுண்டு எக்கவிடல். அள்ளல - குழைசேறு. நறுவாசம் தாமனா குவணமுதலியவற்றி
ன்குநறுமணம்; தேன்மணமுமாம். (க)


விளங்கும்வண்மைமிக்குள்ளவேளாண்டலைமைக்குழமுதலவர்
கணங்கொண்மிடறறுககணணுதலார்கழலிற்செறிந்தகாதன்மிகு
முளங்கொடிருத்தொண்டுரிமையினிலுள்ளாரள்ளார்முனையெறிநத
வளங்கொடிவைவாடியார்க்குமாறுதளிக்குமவாய்மையார்.

(இ-ள்.) விளங்கும் வண்மைமிக்குள்ள = விளக்கமுற்ற ஈகையை மிகப்படை
ந்த; தலைமைவேளாண் குழமுதலவர் = தலைமைபெற்ற வேளாண் குடிக்குத்தலைவா,
கொண்டொண்மிடற்று = நஞ்சத்தைக்கொண்ட கண்டத்தையும், கண்ணுதலார் = கண்
படைத்த சொந்தியையுமுடைய கடவுளின்; கழலிற்செறிநத = திருப்பதங்களிற்
செறிந்த; காதன்மிகுமுளங்கொடிருத்தொண்டு = அன்புமிக்க உள்ளத்தமைந்த திரு
த்தொண்டுகளை; உரிமையினிலுள்ளார் = உரிமையாக இயற்றப்பவர்; ஈளளார்முனை
யெறிந்தவளங்கொடி = பகைவரைப் போரில் வெல்லுதலைந்பெற்ற பொருள்கொண்டு;
குழைநறுவாசம் = குழைநறுவாசம் குழைநறுவாசம் குழைநறுவாசம் குழைநறுவாசம்
வளங்கொடியார் = எப்பொழுதும் கொடுக்கும் சத்தியம் இயைந்தவா. எ-று.

எறிந்தொற்பெற்றவளத்தை எறிந்தவளமென்றார். (உ)

காதன்மிகுமுளங்கொடிருத்தொண்டுரிமையினிலுள்ளார்
முளங்கொடிருத்தொண்டுரிமையினிலுள்ளார்
முளங்கொடிருத்தொண்டுரிமையினிலுள்ளார்
முளங்கொடிருத்தொண்டுரிமையினிலுள்ளார்

(இ-ள்.) காதன்மிகுமுளங்கொடிருத்தொண்டுரிமையினிலுள்ளார் = பகைவர்கட்குப் போரிலே
போற்றுவார்வந்து தம்பாண்டாதித்யாநாயகிசேபேரினும் = தம்பிட்டத்தே மிகுதி
செவ்வியக் கொடுப்பதால் உயின்; அந்நிலைவேளாண்மை = அந்நிலைவேளாண்மை
(சக்கலாடதே) = அந்நிலைவேளாண்மை = அந்நிலைவேளாண்மை = அந்நிலைவேளாண்மை



உலிபெற்றுச்சென்று, கூற்றமொதுங்கு மாள்வினையாலெறிந்து = இயமனம் அஞ்சி யகலும் முயற்சியால் அப்பகைவரைப்பொருது; போற்றும் வெளிதொண்டு=வெகு ம்துதிக்கும் வெற்றிபெற்று, இசைந்த பொன்னுங்கொண்டென்னுவார் = முன் யொ துநிலைமையாகவைத்த பொன்னையும் பெற்றறக்கொண்டு நிலைபெறுவார். எ-று. (க)

இன்னவகையாறபெற்றநிதியெல்லாமீசனடியார்கள் சொன்னசொன்னபடிநிரமபக்கொடுத்துதனாயபோனகமுங் கன்னனறுநெய்கறிதயிரபால்களியுள்ளுறுத்தகலநதளித்து மனனுமனபினெறிபிறழாவழித்தொண்டாற்றிவைகினூர்.

(இ-ள்.) இன்னவகையாற்பெற்ற நிதியெல்லாம் = இவ்வாறபெற்ற திரவிய ன்களையெல்லாம், ஈசனடியார்கள் சொன்னசொன்னபடிநிரம்பக்கொடுத்த = சிவன டியார்கள் விரும்பிக்கூறிய தொகையைக் கூறியவகையே பூததியாகக்கொடுத்து; தாயபோனகமுங்கனனனறுநெய = சுததமாகிய திருவமுதம் சாக்களையும் மண்ம் பெற்றநெய்யும்; கறிதயிரபால்களி = கறியமுதம் தயிரும் பாலும் கனிசுழுவாயி ய இவற்றை; உள்ளுறுத்தகலநதளித்து = உள்ளிட்டஉணவுகளைக் கலந்து திருவமுது செய்வித்து; மன்னுமன்பினெறிபிறழாவழித்தொண்டாற்றிவைகினூர் = நிலைபெற்ற பத்தினெறிவழுவாத பரமபாதத்தொண்டுகளை இயற்றிவாழ்ந்தாரா. எ-று. (ச)

மற்றநிலைமைபன்னெடுநாள்வையநிகழ்ச்செய்துவழி யுற்றவனபின்செந்நெறியாலுமையாள்கணவனறிருவருளாற் பெற்றசிவலோகத்தமாநதுபிரியாவுரிமைமருவினூர் முற்றவுழநதமுனையடுவாரெனனுநாமமுன் னுடையார்.

(இ-ள்.) முற்றவுழநத முனையடுவாரெனனு நாமம் = செயம்பெறப்பொருத லாறபெற்ற முனையடுவாரென்னும் திருநாமத்தை, முன்னுடையார் = இளமைதொ டத்துடைய அநாயனூர், வழியுற்றவன்பின் செந்நெறியால் = பரமபரையாகவந்த அன்பினியலபமைநத ஒழுக்கத்தால்; இந்நிலைமை பன்னெடுநாள் வையநிகழ்ச் செய் து = இங்ஞனம் மிகநெடுங்காலம் இவ்வுலகில்விளங்கப் புரிந்து; உமையாள்கணவ ன்றிருவருளாற்பெற்ற; உமாபதியினுடைய திருவருளாறுறப்பெற்ற; சிவலோகத்த மாநது பிரியாவுரிமை மருவினூர் = சிவலோகத்தில வதித்த அகலாநிலைமையை அடைந்தாரா. எ-று.

மற்று - அசை. வையம் - ஏழாமவேற்றுமைத்தொகை. முனையடுவார்-போ ரிற்பொருபவர். (ஊ)

யாவரெனினுமிகலெறிநதேயீசனடியார்தமக்கின்ப மேவவளிக்குமுனையடுவார்விரைப்பூங்கமலக்கழல்வணங்கித் தேவர்பெருமான்சைவநெறிவிளங்கச்செங்கோன்முறைபுரியுங் காவல்பூண்டகழற்சிகங்காதொண்டினிலைமைகட்டுரைப்பர்ம்.

(இ-ள்.) யாவரெனினு மிகலெறிநத = எதிர்த்தோர் எத்திணைச் சிறப்பின ளோனும் போரில்வென்று (அதனாற்பெற்றபொருள்களை); ஈசனடியார் தமக்கின்பமே வவளிக்கு முனையடுவார் = முதலவனடியவர்களுக்கும் களிப்புண்டாரும்படி கொடு க்கும்முனையடுவார்நாயனூருடைய; விடைப்பூங்கமலக்கழல்வணங்கி=பரிமளமிக்க தா மரைமலரொத்த திருப்பாதங்களைவணங்கி; தேவர்பெருமான் சைவநெறிவிளங்கு தேவாதிபதாவழிபடும் சைவநெறிதழைத்தோங்க; செங்கோன்முறைபுரியுங் தவநி

செங்கோலக் கிரணைச் செவிதெய்வ அரகரிமையைக் கொண்டு; கழற்சி
 கந்தொண்டினின்று திரும்பியும் கழற்சிங்கநாயனானும், திருத்தொண்டி
 லைமையை உண்டாக்கியும் செய்து. (சு)

செறிவதென்று திருத்தொண்டிற் சிந்தைசெல்லும்பயனுக்குங்
 குறியுண்டொருகுறியுங்குறைபொன்றில்லோ நிறையுங்கருணையினு
 வெறியுண்டொருகுறியுண்டிவெடர்வழிபறிக்கப்
 பற்றியுண்டவரெம்பழவினைவேர்பறிப்பாரென்றும்பற்றினே.

(இ-ள்.) வெறியுண்டொருகுறியுண்டிவெடர்வழிபறிக்கப்
 பற்றியுண்டவரெம்பழவினைவேர்பறிப்பாரென்றும்பற்றினே
 கருணையுடைய திருமுருகன பூண்டியிலே, வேடா = சிவாக்கினையால்வந்த பூதங்க
 ளாகிய வேடர்கள்; வழிபறிக்கப்பறியுண்டவா = வழியிலே பறித்துக்கொள்ளப்பொ
 ளியப்பறிகொடுத்த வனரெண்டப்பெருமான்; நிறையுங்கருணையினுலெம்பழவினை
 வேர்பறிப்பாரென்றும்பற்றினே = பூரணகிருபையால் எம்முடைய பழவினைகளைப்
 பற்றியுண்டொருகுறியுண்டொன்றும் அன்பினால்; திருத்தொண்டிற் செறிவுண்டெ
 னும் சிந்தைசெல்லும் பயனுக்குங் குறியுண்டு = திருத்தொண்டிலே பலனுண்டென்
 னு சிந்தைசெல்லும் பிரயோசனத்திற்கும் ஏதுவுண்டு (அன்றியும்), ஒன்றாகியுங்குறை
 பொன்றில்லோமென்றிதாயினும் ஒருபொருளினும் குறைபாடும் இல்லோம். எ-று.

சிவாக்கினையால்வந்த வேடரால் வழிபறிக்கப்பட்டாரென்றும் பழவினைவேர்
 பறித்தலின் அல்லுநராகிய இந்நாயனார் உலகமெல்லாமுணரத் திருத்தொண்டர் பெ
 ருமைபயனிக் கியவந்தபேரருளானாராகலின் அவர்பாலவைக்கும் அன்புடைமை
 யால் இவ்விருபயனும் எய்தப்பெற்றோமென்பது கருதது. பற்று-அன்பு பற்றல்கு
 றியுண்டு எனஇயையும். திருத்தொண்டாற் செறிவதாகலின் அதன்பலன் காண்டுச் செ
 றிவென்பப்பட்டது பயனுக்குமென்றும் உம்மை குறைவொன்றில்லாமென்பதைத்
 தழீஇரிற்றலின் எதிர்த்துத்தழீஇய எச்சவும்மை. குறி-ஏதுவின்மேற்று. ஒன்றில்லோ
 மென்புழி ஏதுநுருபும் உயாவு சிறப்புமையும் தொக்கன. பயனுலக்குமெனவும் அன்
 றாகியுமெனவும் பழவினைநோயெனவும் பாடங்களுண்டு. (ஏ)

முனையடுவார்நாயனார்புராணம் முற்றிற்று.

கதைக்கண்டன்சருக்கம முற்றிற்று.


திருச்சிற்றமபலம்.

கூதத்திருவிருததம் - கடுக.

கழற்சிங்கநாயனார்புராணம்.

பழமிசைநிகழாததொல்லிப்பல்லவர்குலத்துவந்தார
 கழமதினமுனறுஞ்செற்றகங்கைவாரசடையார்செய்ய
 வழிமலரன் றிவேறென்றறிவினுங்குறியாநீர்மைக்
 கொடியெடுதநாணமன்னர்கோக்கழற்சிங்கநாயனார்.

(இ-ள்.) கழமதினமுனறுஞ்செற்றகங்கைவாரசடையார் = கங்கைக்கொ
 ண்ட நாடாபுரவாசையுடையவராகக் கங்கைக்கையாநீர் கொடியசடையாரென



சுழற்சினகிராயனா.

ராகிய கடவுளின்; செய்யவடிமலரன்தி = செந்தாமரைமலரை நிகர்த்தும் திருவடிக்கையன் தீ; வேறென்றறிவினுங் குறியாளீர்மை = பிறிதொன்றைச் சித்தத்தினும்பேணாத இயல்போடு, கொடிநெடுந்தானைமன்னர்கோ = வெற்றிக்கொடிபடைத்த கொடியசேனைகளையுடைய வேந்தாகளிற்றலைமைபெற்ற; கழற்சிங்கரென்பார் = கழற்சிங்ககரையானரெனப் பெயாபெற்றவா, படியிசைநிகழ்த்தொல்லைப் பல்லவா குலத்துவந்தார் = பூமியிலேதொன்றுதொடம்பொலிவுற்ற பலவகுலத்திலே அவதரித்தவர். எ-று. (க)

காடவர்குரிசிலாராங்கழற்பெருஞ்சிங்கனாதா
மாடகமேருவில்லாரருளிணைமரிற்சென்று
கூடலாமுனைகள்சாயவடபுலங்கவாநதுகொண்டு
நாடறநெறியிலவைகநன்னெறிவளர்க்குநாளில்.

(இ-ள்.) காடவர் குரிசிலாராங்கழற்பெருஞ்சிங்கனாதாம = காடவர்குலத்தலைவராகிய பெருமைபெற்ற கழற்சிங்ககரையானரென்பவா, ஆடகமேருவில்லார = பொன்மேருமையை விலலாகவுடைய பெருமானது, அருளிணைமரிற்சென்று = திருவருளிணைப் போரிற்றபோதது கூடலாமுனைகள்சாய = பகைவாகன் யுத்தத்தினேதோற்க, வடபுலங்கவாநதுகொண்டு = அவரானும் வடதேசத்தைத் தம்வயமாக்கிக்கொண்டு, நாடறநெறியிலவைக = தமதுநாட்டிலுள்ளனா தரும் ஒழுக்கத்திலே தவறாத நிலைபெற, நன்னெறிவளாககு நாளில் = சனமார்க்கங்களைத் தழைவிக்குங்காலத்தில் எ-று. (உ)

குவலயத்தரனாமேவுங்கோயிலகளபலவுஞ்சென்று
தவலருமன்பிறறழநதுதக்கமெய்ததொண்டுசெய்வார
சிவபுரியென்னமன்னுநதென்றிருவாருரெய்திப
பவமறுத்தாடகொள்வாராதங்கோயிலுடபணியபபுககார.

(இ-ள்.) குவலயத்தரனாமேவுங் கோயிலகளபலவுஞ்சென்று = பூமியிலே சிவபெருமானமரும் ஆலயங்கள் பலவற்றையுமடைந்து, தவலருமன்பிறறழந்த = குன்றுதவில்லாத அன்பினாலேதொழுது, தக்கமெய்ததொண்டுசெய்வார் = உரியஉணமைத்திருத்தொண்டுகளை இயற்றுவாராகிய அநராயனா, சிவபுரியென்னமன்னுநதென்றிருவாருரெய்தி = சிவலோகம்போல நிலைபெற்ற அழகியதிருவாருரையடைந்து; பவமறுத்தாடகொள்வாராதம = பிறவியை யொழித்தது அடிமைகொள்வாராகிய பெருமானது, கோயிலுட பணியபபுககார = ஆலயத்தாளளே அக்கடவுளை வணங்கச் சென்றாரா. எ-று. (ஈ)

அரசியலாயத்தோடுமங்கணர்கோயிலுள்ளான
முரசுடைத்தானைமன்னர்முதலவரைவணங்குமபோதில்
விரைசெறிமலர்மென்கூந்தலுரிமைமெலவியலார்தமமு
ஞ்ஞரைசிந்தையர்ந்தபட்டத்தொருகனித்தேவிமேவி.

(இ-ள்.) முரசுடைத்தானைமன்னர் = மூவகை முரசுகளையுடைய சேனைவாந்த கழற்சிங்ககரையனார்; அரசியலாயத்தோடும் = அரசியலுகருரிய ஜவகைக்குழுக்களோடும்; அங்கணா கோயிலுள் = அருட்கண்ணராகிய தியாகேசப்பெருமானுடைய ஆலயத்தினுள்; முதல்வரை வணங்கும்போதில் = அப்பெருமானைப் பணியுந் தருணத்தில்; விரைசெறி மலர்மென்கூந்தல் = வாசனை நிரம்பிய மலரையணிந்த மெல்

விய கூந்தலையுடைய; உரிமைமெல்லியலார் தம்முள் = உரியமனைவியருள்ளே; உரைசிறந்தயார்ந்த பட்டத்தொருதனித்தேவி மேவி = சீர்த்திபெறுறுயர்ந்த ஒப்பற்ற மிறப்புள்ள பட்டத்திற்குரிய மனைவியடைந்து. எ-று.

ஆல் - அசை. ஐவகைக்குழுக்கள் - மந்திரியர் புரோகிதர் சேனாபதியர் ஊதர் சாரணரென்போர் (அ)

கோயிலைவலங்கொண்டங்கட்குலவியபெருமையெலலாரு சாயன்மாமயிலேபோலவாடனித்தனிகண்டுவரு தூயமென்பள்ளித்தாமநதொடுக்குமண்டபத்தின்பாங்கர் மேயதோர்புதுப்புவருகுவீழுநததொன்றெடுத்துமோநதாள்.

(இ-ள) சாயன்மாமயிலே போல்வாள் = மேன்மைமெற்ற மயில்போலும் மென்மைத்தனமையுடைய அவள், கோயிலைவலங்கொண்டு = ஆலயத்தைவலம்வந்து, அங்கட்குலவிய பெருமையெலலார் தனித்தனிகண்டுவந்து = ஆங்குவளங்கிய அற புதங்களை யெல்லாம் தனித்தனி நோக்கிமகிழுநது, தூயமென பள்ளித்தாமந் தொடுக்குமண்டபத்தின் பாங்கர் = பரிசுத்தமாகிய மெல்லிய திருமலை தொடுக்கும் மண்டபத்தின் பக்கத்திலடைந்து; அங்குவீழுநதது மேயதோர்புதுப்புவொன்றெடுத்து மோந்தாள் = அங்கே விழுந்ததாகிக் கிடந்ததொரு புதியபூவொன்றை யெடுத்துமோந்தாள் எ-று.

சாயல மென்மையாதல் * “சாயலமென்மை” எனபதனானாக ஒயிலுமாம்.

புதுமலாமோநதபோதிற்செருத்துணைபுனிதத்தொண்டரி துமலர்த்திருமுற்றத்துளெடுத்துமோநதனளாமென்று கதுமெனவோடிச்சென்றுகருவிகைக்கொணடுபற்றி மதுமலர்த்திருவெரப்பாடன மூக்கினைபிடித்துவார்தார்.

(இ-ள்) புதுமலாமோநதபோதில் = புதியமலரை மோநதபொழுதில், புனிதசெருத்துணைத்தொண்டா = சுததராகிய செருத்துணையானாரென்பவா, இது மலர்த்திருமுற்றத்து ளெடுத்து மோநதனளாமென்று = இம்மலரை மலா மண்டபத்தினினறும் எடுத்து மோநதாளென்று, கதுமெனவோடிச்சென்று = விரையவோடிப்போய், கருவிகைக்கொண்டு = கத்தியைகைக்கொண்டு, பற்றிமதுமலாததிருவொப்பாடன மூக்கினைபிடித்து வாரநதார் = அவனைப்பற்றி தேனபொழியும்செநதாமரை மலரிலவதியும் இலககுமியையொத்த அவன்மூகைப்பிடித்து அரிநதார். எ-று

முற்றம் - ஈண்டு மண்டபத்தை யுணர்த்தினின்றது சிவாலயத்திலே சிவபெருமானுக்கு உரிமையாகாது கிடக்கும் பொருள்களையும் பிறா உபயோகித்தல சிவாபராதமாகவின் இச்செருத்துணை நாயனூர் இவங்களு செயதாரென்க. (ஆ)

வாரநதிழிகுருதிசோரமலாககருங்குழலுஞ்சோரச்சோரநதுவீழ்நதரறுநதோகைமயிலென ததுளங்கிமணணிற் சேர்ந்தயர்நதுரிமைத்தேவிபுலம்பிடச்செமபொற்புறறு ளார்ந்தபேரொளியைக்குமபிட்டரசருமணையவநதார்.

(இ-ள்.) வார்த்திழிகுருதிசோர = வடிந்திழிகின்ற உதிரமொழுகவும் மலர்க்கருங்குழலுஞ்சோர = மலரையணிந்த கரியகூந்தல் சரியவும், சோர்ந்து வீழ்ந்து = சோவுற்று விழுந்து, அர்ந்துநதோகைமயிலென = கூச்சலிடுந் தோகையை யுடை

யமயின்போல; துளங்கி மண்ணிறசேர்ந்தயாந துரிமைதேவீ புலம்பிட—அசைந்து மண்ணிறபடிந்து வருநதி உரிய மனைவிபுலம்ப, செம்பொற்புற்றுளாநதபேரொளியைச் சூழ்பிட்டு—செவ்விய அழகிய புறநிடங்கொண்ட பெருமானைத்தொழுது; அரசருமனைபவநதா = கழற்சிககநாயனாரும் சமீபமாக அணுகினார் எ-று. (எ)

வந்தனைவுற்றமனனர்மலர்ந்தகறபகத்தினவாசப்பைந்தளிராபபுககொம்பொன்றுபாராமிசைவீழ்நததெனனொநாதழிந்தரறறுவானேநோக்கியிவ்வண்டத்துள்ளேரிநதவெவ்வீனையஞ்சாதேயார்செய்தாரென்னுமெல்லை.

(இ-ள்) மலர்ந்தவாசப்பைந்தளிரா = மலர்ந்த வாசனையையும் பசியதளிரையும் வாய்ந்த, கறபகத்தின பூககொம்பொன்று பாராமிசை வீழ்நததெனன = கற்பகமலாககொம்பொன்று பூயியிலே விழுந்ததுபோல விழுந்த, நொநாதழிந்தரறறுவானே = வருந்திச் சோகித்தது புலம்புகின்ற மனைவியை, வந்தனைவுற்ற மனனாரோக்கி = வந்தசமீபித்த கழற்சிககநாயனாரா கண்டு, அஞ்சா திருத வெவ்வீனே = அஞ்சாமல் இக்கடுத்தொழிலை, இவ்வண்டத்துள்ளேரி யா செய்தாரென்னுமெல்லை = இவ்வண்டத்திலுள்ளவரிட எவாபுரிந்தாரென்று வினவுககாலையில் எ-று

இவ்வண்டத்துள்ளேரி யாசெய்தாரென்பது இவ்வண்டத்துள்ளவரேல தமது ஆணைக்கு அஞ்சி இவ்வண்டமுரிபத்தணியாரென்னும் குறிப்பினமேற்று. ஏ-அசை.

அநநிலையனையவநதுசெருத்துணையாராமனபாமுன்னுறுநிலைமையங்குபபுகுநததுமொழிநதபோது மனனருமவரைநோக்கிமறறிதறகுறறதண்டநதனையவ்வடைவேயன்றேதழிநதிடததகுவதென்று.

(இ-ள்) அநநிலைசெருத்துணையாராமனபரணையவநது = அவ்விடத்திற் செருத்துணைநாயனாரென்பவர் அணுவநது, அங்குப்புகுநதது முன்னுறுநிலைமை மொழிநதபோது = அவகே நிகழ்ந்ததாகிய பூவநிலையை அறிவித்தபொழுது, மனனருமவரைநோக்கி = கழற்சிககநாயனாரும் அநநாயனாரைப்பார்த்து; இதற்குற்ற தண்டநதனை = இவ்வபராத்தத்திற்கு இயைந்த இததண்டத்தை, அவ்வடைவேதழிந்தனரே = முன் நிகழ்ந்த முறைப்படியே அவ்வவறுபபுக்களைச் சேதித்தலலவா, இடத்தகுவதென்று = செய்யவேண்டுவதென்று செய்பி எ-று.

தண்டநதனை இடத்தகுவதென இயையும் புகுநததென்னும் வினைப்பெயா எச்சப்பொருளிலவநதது. மற்று-அசை. ஏகாரம்-பிரிநிலை. ஓகாரம்-வினா. இதெல்லாண்டுசெய்தலினமேற்று (க)

கட்டியவுடைவாடன்னையுருவியககமழ்வாபபுகுதொட்டுமுன்னெடுததலகயேமுறபடததுணிப்பதென்று பட்டமுமணினதுகாதல்பயிலபெருநகவியான மட்டவிழகுமுலாளசெங்கைவளையொடுகதுணித்தாரன்றே.

(-ள்) கட்டியவுடைவாடன்னையுருவி=அரையிறகட்டிய உடைவானையுருவி அக்கமழவாசப்பூ=அப்பிரிமிகும வாசனையுடையமலரை;தொட்டுமுன்னெடுததகையே முறபடத துணிப்பதென்று = முன்னாப்பறறியெடுததகையே முறபடச்சேகிப்பதாகுமென்று உரைத்தது, பட்டமுமணினது காதல்பயில் பெருந்தேவியான=பட்டததையுந்திரிக்கப்பெற்றக காதலையும்படைத்த முததமனைவியாகிய; மட்டவிழ்குமுலாள்செங்கை=மணயவிரிநத கூந்தலையுடையஅவளது செவ்வியகையை; வளையொடுகதுணித்தா=கைவளையொடுமசேதித்தா. எ-று. அன்று ஏ-அசைகள்

ஒருதனித்தேவிசெங்கையுடைவாளாற்றுணித்தபோது
பெருகியதொண்டரார்பின்பிறங்கொலிபுவிமேற்பொங்க
விருவிசுமபடையவோங்குமிமையவரார்ப்புமவிமமி
மருவியதெய்வவாசமலாமழைப்பொழிந்ததனமே.

(இ-ள்.) ஒருதனித்தேவிசெங்கை=சிறந்த ஒப்பற்ற மனைவியின் செவவியகர
த்தை; உடைவாளாற்றுணித்தபோது=உடைவாளினும் மூண்டித்தபொழுது; பெரு
கியதொண்டரார்பின்பிண்கொண்டாகள மிகுகளிப்பால ஆரவாரித்தவிலை, பிற
ங்கொலிபுவிமேற்பொங்க=உண்டாகியமுழக்கம் பூமியில் ஓங்க, இருவிசுமபடைய
வோங்குமிமையவரார்ப்புமவிமமி=அகன்ற ஆகாயமுற்றும் உயாரத்தேவாமுழக்க
மும் அதிகரித்தது, தெய்வவாசமருவியமலாமழைப்பொழிந்தது=தெய்வமணங்குழிகொ
ண்ட புஷ்பவருஷமும் பொழியப்பட்டது. எ-று.

விசுமபடையவிமமிப பொழிந்தது எனஇயையும். மழையும் என்னும் உம்மை
விகாரத்தாற்றொககது. விமமவெனனும் எச்சம் விமமியெனவும் பொழியப்பட்ட
தென்னும் செய்ப்பாடடுவினை செயவினையாயுமின்றன. அன்று ஏ-அசைகள். (கக)

அரியவத்திருத்தொண்டாற்றுமரசனாள்வில்கால
மருவியவுரிமைதாங்கிமாலயற்கரியாராமன்னுந
திருவருட்சிறப்பினாலேசெய்யசேவடியினீழற்
பெருகியவுரிமையாகுமபேரருளெய்தினோ.

(இ-ள்.) அரியவத்திருத்தொண்டாற்றுமரசனாள்=செயற்கரிய அத்நிருத்தொண்
டைச்செய்த கழற்சிங்கநாயனா, அளவில்காலமருவியவுரிமைதாங்கி=நெடுங்காலம்
தமதரசரிமையைத்தாங்கிவாழ்ந்து (பின்பு), மாலயற்கரியாராமன்னுந
திருவருக்கும் அரிய சிவபெருமான (பாவித்த), மன்னுநதிருவருட்சிறப்பினால்=நிலை
பெற்ற திருவருணமேனமையால், செய்யசேவடியினீழல்=அக்கடவுளுடைய செவ்
விய திருவடி நீழலில்; பெருகியவுரிமையாகும பேரருளெய்தினாள்=தமக்கு சாலவுரி
மையாகும் பேரின்பத்தைப்பெற்றாள். எ-று.

திருவருட்சிறப்பினால் பேரருளெய்தினான இயையும். பேரின்பம் அருண
மயமாடவின் அதனைப் பேரருளென்றுபசரித்தார. ஏ-அசைகள். (கஉ)

வையகநிகழக்காதனமாதேவித்தனதுசெய்ய
கையினைத்தடிந்தசிங்காகழலினைதொழுதுபோற்றி
யெய்தியபெருமையனபரிடங்கழியாரென்றேத்து
மெய்யருளுடையதொண்டாசெயவினைவிளம்பலுற்றும்.

(இ-ள்.) காதன்மாதேவித்தனதுசெய்யகையினை=காதலையுடைய சிறந்தமனைவி
யினது செவ்வியகையை, வையகநிகழத்தடிந்த=பூமியிலே புகழ்நிலைபெறச் சேத்த, சி
ங்காகழலினைதொழுதுபோற்றி=கழற்சிங்கநாயனாருடைய உபயதிருவடிக்கையும்
வணங்கித்ததித்தது; பெருமையெய்திய மெய்யருளுடையவனபா=சிறப்பற்ற உண
மைத்திருவருளுடைய அன்பராகிய, இடங்கழியாரென்றேத்துநதொண்டா=இடங்
கழியாரென்று அதிகமும் நாயனாருடைய, செயவினைவிளம்பலுற்றும்=திருத்தொண்
டைச்செப்புவோம். எ-று. வையகம் எனபுழி ஏறலுருபுவிக்க. (கக)

கழற்சிங்கநாயனாப்புராணம் முற்றிற்று.

திருச்சிறம்பலம்.

ஆகத்திருவிருத்தம் - ௬௫௪.



இடங்கழிநாயனார்புராணம்.

எழுந்திரைமாதலாடையிருநிலமாமகணமாபி
வழுநதுபடவெழுதுயிலைத்தொழிற்றொய்யிலணியினவாரு
செழுந்தளிரின்புடைமறைநதபெடைகளிப்பததேமாவின்
கொழுந்துணாகோதிக்கொணடுகுயினடுகோனடு.

(இள்.) செழுந்தளிரின்புடைமறைநதபெடைகளிப்பவளம்பெற்ற தளிரின் அருகே மறைந்த பெடைகண்டு களிகரும்படி, தேமாவின் கொழுந்துணாகோதிக்கொண்டி=தேமாவின் செழுந்தழுவகொத்தினக் கோதிக்கொண்டு, குயினடுகோனடு= குயில குறிப்பாகப்பார்க்கும் கோனாடானது; எழுந்திரைமாதலாடை=ஓங்கும அலைகளை யுடைய பெரிய சமுத்திரத்தை ஆடையாகக்கொண்ட, இருநிலமாமகணமார்பில்பெருமைபெற்ற பூதேவியின் மாபிலை, அழுநதுபடவிலைத்தொழிலெழுதம்= பதியும்படி இலைபோலச் செயலமையச் சித்திரித்த, தொய்யிலணியின=தொய்யிலை நிகராகும் அலங்காரத்தை யுடையது. எ-று.

முகத்திற்குத் திலகம்போல மாபிறகுத் தொய்யிலணி சிறத்தவின் இக்கோனடு நிலமகள் மாப்பைச சிறப்பித்தது நிற்பதென்பாரா, “மாபிறற்றொய்யிலணியின” என்றாரா அழுநதுபடல்-ஒருசொன்னீமைத்தது. அணியின ஒருமையிற பன்மைமயக்கம். ஆம் அசை. (க)

முருகுதுசெங்கமலமதுமலர் துணைநதமொய்யளிகள்
பருகுறுநதெணடிரைவாவிப்பியிலபெடையோடியாயருந்தி
வருகுறுதணடுளிவாடைமறையமாதவிசகுழற்
குருகுறுங்குங்கோனாட்டுக்கொடி நகரங்கொடுமபாராரா.

(இள்.) துணைநதமொய்யளிகள்=செறிநதனவாதி மொய்த்த வணடுகள், முருகுறுசெங்கமலமலாமதுப்பருகுறும=வாசனைமிகக செந்தாமரைமலர்களின் மதுவை அருநதும்; தெண்டிரைவாவி=தெள்ளிய அலைகளை யுடைய தடாகங்களிலே, பயில் பெடையோடியிரையருநதி=உடனுறையும் பெடைகளோடு இரையுண்டு, வருகுறுத ணடுளிவாடைமறைய=வருகின்ற சிறிய குளிராக திவலைகளை யுடைய வாடைகொற்று மோதாவண்ணம், மாதவிச்சுழற் குருகுறுங்குங்கோனாட்டு=குருக்கத்திச்செடிகளினசெறிவிலே குருகுகள் நித்திரைசெய்கின்ற கோனாட்டிலே, கொடிநகரங்கொடுமபாராரா=கொடிநாட்டப்பட்ட சிறநகரம் கொடுமபாராராகும். எ-று. (ங)

அநநகரத்தினிலிருக்குமவேளிராகுலத்தரசளித்து
மன்னியபொன்னம்பலத துமணிமுகட்டிந்பாக்கொங்கிற்
பன்னுதுலைப்பசம்பொன்னுறுபயில்பிழம்பாமிசையணிக்
பொன்னெடுக்கொணுதித்தன்புகழ்மரபிற்குடிமுதலே

(இள்.) அநநகரத்தினிலிருக்குமவேளிராகுலத்தரசளித்து=அநநகரத்தினிலிருந்து

பயர்த்துக்கூறும் நிறையையுடைய ஒளிபெற்ற கொங்கிற் பசும்பொன்னால், மன்னிப் பொன்னம்பலத்துமணிமுகட்டிலைநிலைபெற்ற கனகசபையின் அழகிய மேற்பரப்புமுற்றும்; பயிலபிழம்பாமிசையணிந்த அமைந்த சோதிமயமாக அலங்கரித்த, பொன்னெடுந்தோள் இலக்குமிவகிகும நெடியதோளகனையுடைய; ஆதித்தன்புகழமுறியிற் சுகமுதலோர் இருரியவமிசமாகிய புகழ்பெற்ற குடிக்குத் தலைவர். எ-று.

வேளிர்-குறுகிலமன்னவா. பா-ஒளி. கொங்கிற்பொன்-அக்காலத்து வழங்கிய மாற்றுயர்ந்த ஓர்வகைப்பொன். தலை-நிறை. தோள்முதலோர் என இயையும்-கொங்கிற்பன்னுதலைப்பசும்பொன் எனபதும்பாடம். (௩)

இடங்கழியாரெனவுலகிலேறுபெருநாமத்தார்
ரடங்கலர்முப்புரமெரித்தாரடித்தொண்டினெறியன்றி
முடங்குநெறிகளவினி லுமுன்னுதாரெநராளுந்
தொடர்ந்தபெருங்காதலினுற்றொண்டர்வேண்டியசெய்வார்.

(இ-ள்.) இடங்கழியாரெனவுலகிலேறுபெருநாமத்தார்=இடங்கழிநாயனாரென இவ்வுலகிலோகிய மிகக் திருப்பெயரையுடையவா, அடங்கலா முப்புரமெரித்தார் = பகைவருக்குரிய திரிபுரங்களைத்தகித்த சிவபெருமானது, அடித்தொண்டினெறியன்றி=திருவடித்தொண்டினெறியையேயன்றி, முடங்குநெறிகளவினி லுமுன்னுதார் = பற்றத்தகாத வேறுநெறியைக் களவினும் வ்ருமபாதவர்; தொடர்ந்தபெருங்காதலினுல்=இடைவிடாப் பெருவிரும்பத்தினால், தொண்டாவேண்டியவெந்ராளுஞ்செய்வார்=தொண்டாவேண்டிய ஏவலை எப்பொழுதும் புரிபவர். எ-று.

பற்றத்தகாத நெறியென்பார முடங்குநெறியென்றார். (௪)

சைவநெறியைதிகத்தின்றருமநெறியொடுநதழைப்ப
மைவளருந்திருமிடறறாமன்னியகோயில்களெங்கு
மெய்வழிபாட்டார்ச்சனைகள்விதிவழிமேன்மேல்விளங்க
மொய்வளர்வன்புகழ்பெருகமுறைபுரியுமநாளில்.

(இ-ள்.) சைவநெறியைதிகத்தின்றருமநெறியொடும் சைவநெறியைதழைப்ப=வைதிகதரும நெறிகளோடு சைவநெறியும் விர்த்தியாகவும், மைவளருந்திருமிடற்றார்மன்னியகோயில்களெங்கும்=கருமைக்கும்கண்டத்தாராகிய கடவுள்வீற்றிருக்கும் ஆலயமுற்றும்; மெய்வழிபாட்டார்ச்சனைகள்விதிவழிமேன்மேல்விளங்க = உண்மையாகியமைத்தித்தேதோடு நித்தியபூசைகளும் விதிப்படி மேன்மேலோகவும்; மொய்வளவன்புகழ்பெருக=செறிந்துவளாகின்ற வண்மைபெற்ற புகழ் சிறக்கவும், முறைபுரியும்நாளில்=செங்கோல்செலுத்தும் அக்காலத்திலே. எ-று.

மைத்திகம் நித்தியத்திறமுறுவுதீர் உள்ளபடி நேசித்துச் செய்யப்படுவதாக வின் மெய்வழிபாடென்றார். வழிபாடுஎன்புழி மூன்றனுறுபுவிர்க்க. மொய்யென்னும் முதலிலை வினையெச்சப்பொருளில வந்தது. வினைத்தொகையுமாம் (௫)

சங்கரன்றனடியாருக்கமுதளிக்குநதவமுடையார்
ரங்கொருவரடியார் தமக்கமுதொருநாளாக்கவுட
னெங்குமொருசெயல்காணுதெய்தியசெய்தொழின்முட்டப்
பொங்கியெழும்பெருவிருப்பாற்புரியும்வினைதெரியாது.

(இ-ள்.) அங்குசங்கரன்றனடியாருக்கமுதளிக்கும்=அக்கரத்திலே சிவனடியார் கருக்குத் திருவமுதுசெய்விக்கும்; தவமுடையாரொருவரொருநாளாள்=புண்ணிய

முடையவரொருவர் ஒருதினம், அடியர்தமக்கமுதாக்கம் அடியவர்களுக்குத் திருவமுது செய்விக்கும்பொருட்டு; எங்குமொருசெயல்காணை எவவிடத்தும் ஒருதொழிலகாணமையால்; எய்தியசெய்தொழில்முட்டவுடன் தாம் மேற்கொண்ட திருத்தொண்டு தவறுபட உடனே; பொங்கியெழும்பெருவிருப்பால் மாகேசரபூசையின்கண் ளளர்ந்தெழும் அத்தியந்த ஆசையால்; புரியும்வினதெரியாது செயற்பாலதாகிய தொழில் இதுவேன்று தெரியாமல். எ-று

கற்றுணாரதோர்க்கும் ஒன்றிற் காதன்மிக்கவழி கருத்து அதன்மயமாகலின் இன்னசெயற்பாலன இன்னவொழிதற்பாலனவென்னும் உணர்ச்சிதோன்றுவாகலின் இந்நாயனாரும் “பொங்கியெழும்பெருவிருப்பாற்புரியும்வினதெரியாது” மேற்கூறுவதிறறுவாராயினரெனபது. (க)

அரசரவர்பண்டாரத்தந்நாட்டினெற்கூட்டி
 னிணாசெறிநதபுரிபலவாநிலைக்கொட்டகாரத்திற்
 புரைசெறிநள்ளிருளின்கட்புக்குமுகநதெடுப்பவரை
 முரசெறிகாவலர்கண்டுபிடித்தரசன்முன்கொணர்ந்தாரா.

(இ-ள்.) அரசரவர்பண்டாரத்தது = அரசருடைய பண்டாரத்திலே; அந்நாட்டினெற்கூட்டி னிறைசெறிநத = அந்நாட்டின் நெறகளைநிரப்பிய கெற்கூட்டினீரைகள் நெருங்கிய, புரிபலவா நிலைக்கொட்டகாரத்தில் = பலமதில்கள் சூழ்ந்த நிலைக்களமாகிய கொட்டகாரத்திலே; புரைசெறி நள்ளிருளின்கட்புக்கு = யானாடுஞ்செறிநத இருளையுடைய அர்த்தராதகிரியிற் புருந்த; முகநதெடுப்பவரை = நெல்லை முகநதெடுக்கும் அவ்வடியவரை; முரசெறிகாவலர்கண்டுபிடித்தது = பறைமுழக்கிவரும் காவலா பார்த்துப் பிடித்தது; அரசர்முன்கொணர்ந்தாரா = அவ்வரசர்முன்புகொண்டணுகினாரா. எ-று.

பண்டாரத்துக் கொட்டகாரத்திற் புக்கென இயையும். பண்டாரம் - பலபண்டகாலே. கொட்டகாரம் - அதில் நெருக்கிகளிருக்கும் இடம். நிலை - இருப்பு. அந்நாட்டினெல - அரசர்க்கு ஆறிவொருபககாகவந்தது. (எ)

மெய்த்தவரைக்கண்டிருக்கும்வேன்மன்னர்வினவுதலு
 மத்தனடியாரையானமுதுசெய்விப்பதுமுட்ட
 வித்தகைமைசெய்தேனென்றியமபுதலுமிகவிரங்கிப
 பத்தரைவிட்டிவரன்றோபண்டாரமெனக்கென்பாரா.

(இ-ள்.) மெய்த்தவரைக் கண்டிருக்கும் = அவ்வடியவரை முன்னரே நோக்கி யுள்ள, வேனமன்னர் வினவுதலும் = வேலேநதிய அவ்வரசர்க்குரிசிலார் வினவுதலும், அத்தனடியாரை யானமுதுசெய்விப்பது முட்ட = அடியேன் சிவனடியவரைத் திருவமுது செய்விப்பது இன்றுதவற நோந்தமையால், இத்தகைமை செய்தேனென்றியம்புதலும் = இச்செயல் புரிந்தேனென்று அவர் இசைத்தலும்; மிகவிரங்கிப் பத்தரைவிட்டு = மிகவும்வருந்தி அவரை விடுவித்தது; எனக்கிவரன்றோ பண்டாரமென்பார் = எனக்கு இவரல்லவோ பண்டாரமென்று கூறுவாராகி. எ-று.

கொலுவருக்கும் வேனமன்னர் மெய்த்தவரைக்கண்டு வினவுதலும் என முதலடிக்குப் பொருள கொள்ளலுமாம் நெல்நிதி முதலியவைகள் எனக்குப் பண்டாரமன்று, இவரே பண்டாரம் என்றபடி. பண்டாரம் - ஐசுவரியம். (அ)

நிறையழிந்தவுள்ளத்தானெற்பண்டாரமும்ன்றிக்
 குறைவினிதிப்பண்டாரமானவேலாகுகொள்ளுமுகந

நிறைவன டியார்கவர்ந்துகொள் கவெனவெம்மருங்கும்
பறையறையப்பண்ணுவித்தார்படைத்தநிதிப்பயன்கொள்வார்.

(இ-ள்.) படைத்த நிதிப்பயன் கொள்வார் = தாம்பெற்றுள்ள செல்வங்களின் பயனையடைவாராய்; நிறையழிந்த வுளளத்தால் = நிலைபெறுதலொழிந்த சிந்தனையினால் அந்நாயனா, நெற்பண்டாரமுமனறி = நெற்பண்டாரமே யல்லாமல்; சூறை வினிதிப்பண்டார மாணவெலாங் கொள்ளாமுகநது = சூறையிலல்லாத நிதிப்பண்டாரமாக உள்ளவற்றையெல்லாம் கொள்ளுகொண்டு, இறைவனடியார் கவாந்துகொள்கவென = அரனடியவர்கள் தமக்கு உரிமையாக்கிக் கொள்ளுகவென்று; எம்மருங்கும் பறையறையப் பண்ணுவித்தார் = எவ்விடங்களிலும் பறைமுழக்கச்செய்வித்தார். எ-று.

உள்ளம் நிறையழிதலாவது - நமதுநாட்டில் சிவனடி' ஊ இங்ஙனம் வறுமையுடையராயினரே யெனனும கவலையால் நிலைபேறினறிச் சல்ததல். (க)

எண்ணில்பெருமபண்டாரமீசனடியார்கொள்ள
வுண்ணிறைந்தவன பிளையுறுகொள்ளை மிகவூட்டித்
தண்ணளியானெடுங்காலந்திருநீற்றினெறி தவழ்ப்ப
மண்ணிலருள் புரிந்திறைவர்மலரடியினிழல் சோந்தார்.

(இ-ள்) எண்ணில் பெரும் பண்டாரம் = அளவுபடாத பெரிய பண்டாரங்களனைத்தையும், ஈசனடியார்கொள்ள = சிவனடியவர்களைக்கொள்ளுமபடி, உண்ணிறைந்தவன்பிளையுறுகொள்ளைமிகவூட்டி = அகத்திலே நிரம்பிய பத்தியினாற் பெருங்கொள்ளையாக மிகவுமளித்தது; மண்ணில நெடுங்காலம் = நிலவுலகத்திலே நெடுங்காலம்; திருநீற்றினெறிதழைப்பத தண்ணளியா லருள்புரிந்தது = சைவசமயஞ் செழித்தோங்கும்படி சீவகருணையோடு அரசுபுரிந்தது; இறைவா மலரடியினிழல் சோந்தார் = சிவபெருமான் திருவடிநீழல் அடைந்தார். எ-று. (க0)


மைதழையுமணிமிடறறாவழித்தொண்டினவழிபாட்டி
வெய்துபெருஞ்சிறப்புடையவிடங்கழியார்கழல்வணங்கி
மெய்தருவாரெறியனறிவேறென்றுமேலறியாச் [வராம.
செய்தவராஞ்செருத்துணையார்திருத்தொண்டின் செயன்மொழி

(இ-ள்) மைதழையுமணிமிடறறா = கருமைசெறிந்த அழகிய கண்டத்தராபிய கடவுளின், வழித்தொண்டின் வழிபாட்டி வெய்துபெருஞ் சிறப்புடைய = பரம்பரைத்தொண்டின் வழிபாட்டினுற்படைத்த பெருஞ்சிறப்பையுடைய, இடங்கழிபார்கழல்வணங்கி = இடங்கழிநாயனா திருவடிகளை இறைஞ்சி; மெய்தருவார் நெறியனறி = உணமைக்கதியையளிக்கும் சிவபெருமானுக்கு உரிய தொண்டல்லது, மேல்வேறென்றுமறியா = மேற்பிறிதொன்றும் உணராத; செய்தவராஞ் செருத்துணையார் = செய்தவத்தினராகிய செருத்துணைநாயனாருடைய, திருத்தொண்டின் செயன் மொழிவாம் = திருத்தொண்டினியலபைச் செப்புவாம். எ-று. (கக)

இடங்கழிநாயனாபுராணம் முற்றிற்று.

திருச்சிற்றம்பலம்.

ஆகத்திருவிருத்தம். கூகடு.



செரு ததிராரியரை.

புரமதத நிராரியரை.

சு. ப. கிருஷ்ண மூர்த்தி

செருத்துவிணநாயனார்புராணம்

உள்ளுமபுறம்புங்குலமரபினொழுக்கம்வழுவாவொருமைநெறி
கொள்ளுமியல்பிற்குடிமுதலோர்மலிநதசெவ்வக்குலப்பதியார்
தெள்ளநதிரைகண்மதகுதொறுஞ்சேலுகயகயலுஞ்செழுமணியுந்
தள்ளும்பொன்னிரீர்நாட்டுமருகடைடுத்தஞ்சாலூர்.

(இ-ள்.) தெள்ளந்திரைகள் = கொழிகுந்திரைகளானவை; மதகுதொறுஞ்
சேலுகயகயலுஞ் செழுமணியுந் தள்ளும் = மதகுதோறும் செல்களையும் கயல்களையும்
செழித்த முத்துக்களையும் ஒதுக்குகிறை, பொன்னிரீர் நாட்டு = காவிரிநதி சூழ்ந்த
சோண்டின் (உட்பிரிவாகிய), மருகடைடுத்தஞ்சாலூர் = மருகடைட்டிலுள்ள தஞ்
சாலூரானது, குலமரபினொழுக்கம்வழுவா ஒருமைநெறி = குலமுறையினொழுக்கத்த
வழித ஒற்றுமைப்பட்ட நெறியை; உள்ளும் புறமபுங் கொள்ளுமியல்பில் = அந்
தும்புறத்தும் கொள்ளுகின்ற அவ்வியல்பினையுடைய, குடிமுதலோர் மலிநதசெவ்வ
ககுலப்பதியாம் = குடித்தலைவாகள குழுமியசெவ்வமலிநத சிறநதநகரமாகும். எ-று.

அரசனெண் முதலியவற்றிற்கன்றி அருங்கதிவேண்டி அதுட்டிப்பவரென்பார்,
“உள்ளும் புறமபும் ஒருமைநெறிகொள்ளுக குடிமுதலோர்.” எனறார். (க)

சீரினவிளகருமப்பதியிற்றிருந்துவேளாண்குடிமுதல்வர்
நீரின்மலிநதசெய்யசடைநீறறாகூற்றினெஞ்சிடித்த
வேரிமலாநதபூங்கழல்குழ்மெய்யன்புடையசைவரெனப
பாரினிகழநதசெருத்துணையார்பரவுநதொண்டினெறிநினறார்.

(இ-ள்.) சீரினவிளகருமப்பதியில் = சிறப்பிற் பொலியும் அந்நகரிலே: திருந்து
வேளாண்குடிமுதல்வர் = திருத்தமிழக வேளாண்குடிககுத தலைவராய்; நீரின்மலிநத
செய்யசடைநீறறா = கங்கையாற சிறந்த சிவந்த சடையையும் திருநீற்றையுந்
டையகடவுளின, கூற்றினெஞ்சிடித்த = இயமன் மாரியலுதைத்த, வேரிமலாநத பூ
ங்கழல்குழ் = தேனவிரிந்த செந்தாமரைபுரையுந் திருவடியைசெருங்குகின்ற; மெ
ய்யன்புடைய சைவரென = மெய்யன்பையுடைய சைவரென்று வியக்க; பாரினி
கழநத செருத்துணையார் = பூமியில் விளகுகிய செருத்துணையாரை; பரவுந் தெ
ண்டினெறிநினறார் = எவருநதுதிக்கும் தொண்டினெறியிலே நிலைபெறறார். எ-று.

குடிமுதல்வர் செருத்துணையாரெனக கூட்டுக, சூழ்தல் - சிறந்ததல். (உ)

ஆனவன்பர் திருவாரூராழித்தேவித்தகர்கோயின்
ஞானமுனிவரிமையவாகெண்ணுருங்குருவஞ்சேர்முன்றிவினுண்
மானநிலவுதிருப்பணிகளசெய்துகாலங்களினவணங்கிக்
கூனலிளவென்பிறைமுடியூர்தொண்டுபொலியக்குலவுகாள்.

(இ-ள்.) ஆனவன்பர் = அவ்வடியவார்; திருவாரூராழித்தேவித்தகர் கோயில்
திருவாரூரிலே சக்கரத்தேவையுடைய ஞானசொருபராகிய சிவபெருமான் ஆனவந்
திலே; ஞானமுனிவரிமையவாகெண்ணுருங்குரு = அறிவிற்சிறந்த முனிவர்களுந்
அமரர்களும் செறிந்த; நலஞ்சேர் முன்றிவினுண் = சிறப்பிடைந்த திருமுற்றத்தினுள்.

மானிலவு திருப்பணிகள் செய்து = மாட்சிமைப்பட்ட திருப்பணிகளை இயற்றி; காலங்களின்வணங்கி = அவ்வக்காலங்களிலும் அண்ணலைத் தொழுதுகொண்டு, கடனவிளவெண்பிறை முடியா = வளைவையும் இளமையையும் வெணமையையும் வாங்காத திகைளைத்தரித்த திருமுடியையுடைய கடவுளின்; தொண்டுபொலியகருவராள = திருத்தொண்டோடுககத் திகழுநாளில். ஏ-று.

திருவானூரிலே தோசிறந்ததாகலின் ஆழித்தோ லுத்தகரென்றா. (க)

உலகுநிகழ்ந்தபல்லவாகோசசிக்கருரிமைப்பெருந்தேவி
நிலவுதிருப்பூமண்டபத்துமருகருநீங்கிக்கிடந்ததொரு
மலரையெடுத்தமோந்ததற்குவநதுபொருமைவழித்தொண்ட
ரிலகுசடாவாய்க்கருவியெடுத்தெழுந்தவேகத்தாலெய்தி.

(இ-எ.) வழித்தொண்டா = பரமபரைத்தொண்டராகிய இந்நாயனூர், உலகு நிகழ்ந்த பல்லவாகோ = உலகிலவிளங்கிய பல்லவாருலத் தலைவராகிய, சிக்கருரிமைப்பெருந்தேவி = கழற்சிககசராயனருடைய உரிய பெரிய மனைவியானவள, நிலவுதிருப்பூமண்டபத்துமருகரு = திகழுகின்ற திருமூல மண்டபத்தினருகே; நீங்கிக்கிடந்ததொரு மலரையெடுத்தது மோந்ததற்குப் பொருமை = விழுநதுகிடந்ததாகிய ஒரு பூவை யெடுத்தது மோந்ததற்குப் பொருமல்; இலகுசடாவாய்க் கருவியெடுத்தது = ஒளியிடும் காந்திபெற்ற வாயையுடைய கத்தியைககைகொண்டு; எழுந்தவேகத்தால் வந்தெய்தி = ஒங்கிய வேகத்தால் வந்தடைந்து. ஏ-று. (ச)

கடித்துமுற்றிமற்றவடன்கருமென்கூந்தல்பிடித்தீர்த்துப்
படியில்வீழ்த்திமணிமூக்கைப்பறறிப்பரமர்செய்யசடை
முடியிலேயுநதிருப்பூமண்டபத்துமலர்மோந்திடுமூக்கைத்
தடிவெனென்றுகருவியினுலரிந்தார்தலைமைத்தனித்தொண்டா.

(இ-எ.) தலைமைத்தனித்தொண்டா = முதன்மைசெறிந்த ஒப்பற்ற தொண்டராகிய அந்நாயனூர், கடித்துமுற்றி = விரைவிற்சமீபித்து, அவடன்கருமென்கூந்தல் பிடித்தீர்த்து = அவளுடைய கரிய மெல்லிய அளகத்தைப்பறறி யீழுத்தது, படியில் வீழ்த்தி மணிமூக்கைப்பறறி = பூமியிலேதள்ளி அழகிய மூக்கைப்பிடித்தது, பரமர்செய்யசடைமுடியிலேயும் = முதற்கடவுளுடைய சிவந்தசடைமுடியிலே தரித்தற்குரிய, திருப்பூமண்டபத்து மலர்மோந்திடு மூக்கை = திருமூலமண்டபத்திலிருந்தபூவை மோந்தமூக்கை, தடிவெனென்று கருவியினுலரிந்தாரா = கொயவேனெனறுகூறிக் கத்தியால் அரிந்தாரா. ஏ-று. மற்று - அசை. (சி)

அடுத்ததிருத்தொண்டிலகறியச்செய்தவடலேறணையவாதார
தொடுத்ததாமலரிதழிமுடியாரடிமைத்தொண்டுகட
லுடுத்தவுலகினிகழ்ச்செய்துய்யச்செய்யபொன்மன்று
ளெடுத்தபாதநிழலடைந்தேயிறவாவின்பமெய்தினூர்

(இ-எ.) அடுத்த திருத்தொண்டிலகறியச்செய்த = தாமமேறகொண்ட திருத்தொண்டை உலகினருரைப்பூரிந்த, அடலேறணையவர் = வெற்றிபெற்ற சிங்கம்போலும் அந்நாயனூர்; இதழிமலர் தொடுத்ததாமம் = கொன்றைமலராத ரெடுக்கப்பட்ட மாலையணிந்த; முடியாரடிமைத்தொண்டு = முடியையுடைய முதல்வா திருத்தொண்டை, கடலுடுத்தவுலகினிகழ்ச்செய்து = சமுத்திரஞ்சூழ்ந்த இவவுலகிலே தழைக்க இயற்றி, உய்யச்செய்ய பொன்மன்றுளெடுத்த = ஆன்மாக்களுய்யச் செய்

பொன்னம்பலத்திலே தாக்கியருளிய, பாதநிழலடைந்த இறவாவீன்பெய்தினார் = திருவடிநீழையைடைந்து சிதைவில்லாத பேரின்பத்தைப் பெற்றார். ஏ-று.

தாம் - ஏ - அசைகள்.

(சு)

செங்கண்விடையார் திருமுன்றில் விழுந்த திருப்பள்ளித்தாம
மங்கணெடுத்த மோந்தவதற்கரசுருரிமைப்பெருந்தேவி
துங்கமணிமூக்கரிந்த செருத்தணையா தாயகழலிற்றைஞ்சி
யெங்குநிகழ்த்தபுகழ்த்துணையாருரிமையடிமையெடுத்தாரைப்பாம்.

(இ-ள்) செங்கண்விடையார் = சிவந்தகண்களையுடைய இடப்பவர்களைத்தராகிய சிவபிரானது, திருமுன்றில்விழுந்த திருப்பள்ளித்தாமம் = திருமுற்றத்திலே விழுந்த திருமலரை; அங்கணெடுத்து மோந்தவதற்கு = அங்கே எடுத்த மோந்ததன் பெருந்திடு, அரசுருரிமைப்பெருந்தேவி = கழற்கங்கையானருக்கூரிய பெரியதேவியின், துங்கமணிமூக்கரிந்த = உயாசெயுற அழகிய மூகையைரிந்த, செருத்துணையா தாயகழலிற்றைஞ்சி = செருத்துணையானருடைய செவ்விய திருவடிகளைவணங்கி, எங்குநிகழ்த்த புகழ்த்துணையா = எங்கு பவியாங்கிய புகழ்த்துணையானருடைய உரிமையடிமையெடுத்தாரைப்பாம் = உரிமைப்பொண்டை எடுத்தகுகுறுவாம். ஏ-று.

செருத்துணையாரைப்பிராணம் முற்றிற்று.

திருச்சிறமபலம்

ஆகத்திருவிருத்தம். கூஎஉ.

புகழ்த்துவிணையாரைப்பிராணம்.

செருவிவிபுத்தூாமன்னுஞ்சிவமறையேரா திருக்குலத்தார
ருவிவரைவில்லாளிகககத்தடிமையாமதனுக
கொருவர்தமைநிகரில்லாருலகத்துப்பரந்தோங்கிப
பொருவரியபுகழ்நீடுபுகழ்த்துணையாரெனும்பெயரார்.

(இ-ள்.) செருவிவிபுத்தூாமன்னுஞ் சிவமறையேரா திருக்குலத்தார = செருவிவிபுத்தூாரிலே திகழ்ந்த ஆகிசைவகுலத்திலே அவதரித்தவா, அருவிவரைவில்லாளிக் கு = அருவிபாயும் மேருவை வில்லாகக்கொண்ட விமர்ருக்கு, அகத்தடிமையாமதனுக்கொருவர்தமைநிகரில்லா = அகத்தொண்டடைமையில் ஒருவரும் தம்மை ஒவ்வாதவா, உலகத்துப்பரந்தோங்கிப பொருவரிய புகழ்நீடு = உலகமுற்றும் பரந்து உயாந்த நிகரற்ற புகழ்மிகக, புகழ்த்துணையாரெனும் பெயரார் = புகழ்த்துணையானாரென்னும் திருநாமமுடையவர் ஏ-று.

அகத்தடிமை-திருமேனிதீண்டிசெய்யும் அணுகத்தொண்டு உடைமை. அதனுக்கு - வேற்றுமைமயக்கம்.

(சு)

தங்கோணத்தவத்தாலே தத்துவத்தினவழிபடுநாட்
பொங்கோதரூலத்துவற்கடமாய்ப்பசிபுரிந்து
மெங்கோமான் றனைவிடுவேனல்லேனென்றிராபகனுங்
கொங்கார்பன்மலர்கொண்டு குளிப்புனல்சொண்டர்ச்சிப்பார்,

(இ-ள்.) தங்கோணை = தமது தலைவராகிய சிவபெருமானை, தவததாலேததது வத்தின்வழிபடுநாள் = மனவொடுக்கத்தினால் உண்மையாக வழிபடுங்காலத்தில், பொங்கோதநூலததவறகடமாயப்பசிபுரிநதும் = பரந்தகடலகுமுநத பூமியிலே பஞ்சமுண்டாகிப்பசியைவினேததும், எங்கோமானறனைவிடுவேனலலேனென்ற = எமது இறைவாவழிபாட்டை விடக்கடவேனலலேனென்று, கெ ந்கராபன்மலர்கொண்டு குளிப்புணல்கொண்டிராப்பகலுமாச்சிப்டாரி = வாசனைநிரம். யமலாகளாலும் குளிர்ந்திருமஞ்சனத்தாலும் இரவுமபகலும் பூசிப்பாரா. ஏ-று.

தத்துவம்-உணமை கொண்டு இரண்டும் மூன்றும்வேற்றுமைச்சொல்லுருபுகள

மாலயனுக்கரியானைமஞ்சனமாடமும்பொழுது
சாலவுறுபசிபிணியால்வருநதிநிலைதளர்வெய்திக்
கோலநிறைபுனறாங்குடநதாங்கமாட்டாமை
யாலமணிகண்டததாரமுடிமீதுவீழ்த்தயாவார்.

(இ-ள்) மாலயனுக்கரியானைமஞ்சனமாடமும்பொழுது = திருமாலுக்கும் பிரமதேவருக்கும் காணுதற்கரியவிலலரைத திருமஞ்சனம் ஆடமும்பொழுது; சாலவுறுபசிபிணியால்வருநதி = பெரிதமவிகக பசிபிணியிலே துண்புறறு; நிலைதளர்வெய்தி = தமதுநிலைதளர்நத, நிறைபுனறாங்குசோலக்குடந்தாங்கமாட்டாமை = நிரம்பிய தீரத்தததையுடைய அழகியகுடத்ததைத தாங்கமுடியாமையால், ஆலமணிகண்டததாரமுடிமீதுவீழ்த்தயாவார = விடத்ததையணிரத கண்டததராகிய வித்தகா திருமுடிமீது விழவிட்டுச்சோவாரா. ஏ-று நிலைதளர்தல் - ஊக்கமிழத்தல் (உ)

சங்கரன் நனருளாலோ துயில்வரதுதமையடைய
வங்கணனுங்கலவின் கணருளபுரிவானருநதுணவு
மங்கியநாடகழிவளவுமவைப்பதுநித்ததமுமொருகா
சிங்குனக்குநாமெனவிடாரீங்கியெழுநதிருநதார்.

(இ-ள்.) சங்கரன் நனருளாலோ துயில்வரதுதமையடைய = சிவபெருமான் திருவருளினால் ஒருநித்திரைவரது தமமையணுக, அவகணனுங்கலவின் கணருள்புரிவான = அருட்கண்ணராகிய அப்பெருமானும் சொப்பனத்திலே திருவருளபுரிவாராய, அருந்துணவுமங்கியநாடகழிவளவும = உணணத்தக்க உணவுகிடையாத இவ்வற்கடம் தீருமட்டும், இங்குனக்கு நித்ததமு நாமவைப்ப தொருகாசெனன = இங்கே உன்பொருட்டித் தினமும் நாமவைப்பது ஒருகாசென்று கட்டலையிட, இடாரீங்கியெழுநதிருநதார = துன்பரீங்கித் துயிலெழுந்தாரா. ஏ-று (ச)

பெற்றமுகந்தேறுவார்பீடத்தின்கீழொருகா
சற்றமடங்கிடவளிப்பவன்பருமற்றதுகைக்கொண்
டெற்றபெருமபசியதனலுணங்குமுடம்புடனுவரது
முற்றுணர்வுதலைநிரம்பமுகமலர்நதுகளிகூர்ந்தார்.

(இ-ள்.) பெற்றமுகந்தேறுவாரா = இடபத்தை விரும்பியவாந்தருளும் இறைவரும், பீடத்தின்கீழொருகாசற்றமடங்கிடவளிப்ப = இலிங்கபீடத்தின்கீழே ஒருகாசை அவர்சொர்வுநீங்கும்படி வைத்தருள, அன்பருமதுகைக்கொண்டு = நாயனரும் அக்காசைக் கையிற்கொண்டு, உற்றபெரும்பசியினலுணங்குமுடம்புடனுவர்து =

.மிக்கபெரும்பசியால்வாடிய உடலம் உடனேபூரித்தது, முற்றுணர்வுதலைநிரமப = முதிர்ந்தஉணர்ச்சி முன்போலநிறைய; முகமலாநதுகளிகூர்ந்தார் = முகமலாச்சியுற்றுப் பெருமகிழ்வடைந்தார். எ-று.

மற்று-அசை. உவத்தல-ஈண்டுப்பூரித்தல் முறுகியபசிப்பிணியால்முந்த உடற்பூரிப்பும் முற்றுணர்ச்சியும் முகமலாச்சியும் இப்பொழுதுடையராய இன்பமிககாரென்பது கருத்து. (டு)

அநநாள்போலெநநாளுமளித்தகாசதுகொண்டே
யினனாதுபசிப்பிணிவந்திறுத்தநாணீங்கியபின்
மின்னார்செஞ்சடையார்க்குமெய்யடிமைததொழிலசெய்து
பொன்னாட்டினமராதொழிபுனிதரடிநிழற்சோநதார.

(இ-ள.) அந்நாள்போலெநநாளுமளித்தகாசதுகொண்டு = அததினம்போல எத்தினத்தும் வைத்தருளியகாசை ஏற்றுவாழ்ந்தது, இன்னாதுபசிப்பிணிவந்திறுத்தநாணீங்கியபின் = துன்பத்தைவினைக்கும் பசினோயவந்தகுழ்ந்த பஞ்சகாலம் தொலைந்தபின் னும்; மின்னார்செஞ்சடையாககு = மின்போலும் சிவந்தசடையையுடைய விமலருக்கு, மெய்யடிமைததொழிலசெய்து = உணமையாகிய அருச்சினைததொண்டை உளுற்றி, பொன்னாட்டினமராதொழி = தேவலோகத்துள்ள தேவர்கள் வணங்குபுனிதரடி நிழற்சோநதார = சிவபெருமான திருவடிநீழலை அடைந்தார். எ-று.

காசது என்புழி அது பகுதிப்பொருளவிஞ்சி. ஏ-அசை. (சு)

பந்தணையுமெல்விரலாளபாகத்தாநிருப்பாதம்
வந்தணையுமனத்துணையார்புகழ்ததுணையாகழல்வாழ்த்திச்
சந்தணியுமணிப்புயத்துத்தனிவீரராதலைவா
கொந்தணையுமலரலங்கறகோடபுலியாரசெயலுரைப்பாம்.

(இ-ள்) பந்தணையுமெல்விரலாளபாகத்தா = விளையாடற்பந்துசெறிந்த மெல்லியவிரலையுடைய அம்பிகைபாகராகிய அமலரது, திருப்பாதம்வந்தணையுமனத்துணையா = திருவடிகளவந்தகுழிகொண்ட மனத்துணையையுடையராகிய, புகழ்த்துணையாகழல்வாழ்த்தி = புகழ்த்துணையானருடைய திருவடிகளைப்போற்றி, சந்தணியுமணிப்புயத்து = களபமணிந்த அழகியதோள்களையுடைய, தனிவீராதலைவராம = நிகரற்றவீராக்குத தலைவராகிய, கொந்தணையுமலரலங்கல = கொத்துக்கள் செறிந்த மலாமாலையணிந்த, கோட்புலியாரசெயலுரைப்பாம் = கோட்புலியாய்றா திருத்தொண்டைக கூறுவாம். எ-று.

தலைவாவழிபாடடில மனம் தம்வயப்பட்டுநிறறல்வன அதனைத்துணையென்றார். (எ)

புகழ்த்துணைநாயனார்புராணம் முற்றிற்று.

திருச்சிறைம்பலம்.

ஆசத்திருவிருத்தம் . கூகூ.

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

கோட்புலிநாயனூர்புராணம்.

நலம்பெருகுஞ்சோனாட்டுநாட்டியத்தான் குடிவேளாண்
குலம்பெருகவநதுதித்தாகோட்புலியாரெனுமபெயரார்
தலம்பெருகுமபுகழ்வளவாதநதிரியாராய்வேற்றுப்
புலம்பெருகததுயாவினையப்போவினைத்துபுகழ்விளைப்பார.

(இ-ள்) நலம்பெருகுஞ்சோனாட்டு = சகலவளங்களுமதழைநத சோழநாட்
டிலே, நாட்டியத்தான் குடிவேளாண்குலம்பெருகவநதுதித்தார = நாட்டியத்தான்
குடியிலே வேளாண்குலம் விநததியாகவந்தவநதிரித்தவா, சோட்புலியாரெனுமபெய
ரார் = கோட்புலிநாயனூரென்னுந திருநாமத்தார, தலம்பெருகுமபுகழ் = பூமியிலே
பொலிந்த கோத்தியையுடைய, வளவாதநதிரியாராய் = சோழநாஜாவினிடத்தே
சேனாதிபதித்தொழிலுண்டு, வேறறுப்புலம்பெருகததுயாவினையப்போவினைத்து =
வேறறாசாபால் துன்பம்வினையுமடி போததொழில்புரிந்து வென்று, புகழ்விளைப்
பார் = தம்மரசர்க்குப் புகழையுண்டாகுகுவார எ-று.

புலம்பெருகததரையுணராததவின் ஆகுபெயர்.

(க)

மன்னவன்பாறபெறுகுசிற்றபினவளமெலலாமதியணியும்
பிஞ்ஞகர்தகுகோயிறொறுநாநிருவமுதினபடிபெருகச
செநெனமலைக்குவடாகசசெய்தவருநதிருப்பணியே
பன்னெடுநாள்செய்தொழுகுடபாங்குபுரிந்தோங்குநாள்.

(இ-ள்) மன்னவன்பாறபெறுகுசிற்றபினவளமெலலாம = அரசனாறபெற்ற உய
ர்வினையுடைய அததிரவியங்களை உடையதும், மதியணியும்பிஞ்ஞகர்தகுகோயிறொ
றும் = சந்திரனைத்தரித்த சம்பவியனுடைய ஆலயங்கடோறும், திருவமுதினபடிபெ
ருக = திருவமுதினபடிபெறுசெய்கக லுங்குதறகு, செநெனமலைக்குவடாகசசெய்த
வருநதிருப்பணியே = செவ்வியநெறனை மலைச்சிகரம்போலச சேரித்ததுவைக்கும்
திருப்பணியையே; பன்னெடுநாள்செய்தொழுகுடபாங்குபுரிந்தோங்குநாள் = மிக
வும் நெடுங்காலம் புரிந்தொழுகுட நிலையை விருமயிவாழும் நாளில். எ-று. (உ)

வேந்தனவளிற்பலகளுவெம்புனைமேறசெல்கின்றார்
பாநதன்பூணெனவணிநதாரதமக்கமுதுபடியாக
வேந்தவாரதாமெய்துமளவுமவேண்டுஞ்செநெல்
வாய்தகூடவகட்டிவழிகுகொள்வாரொழுகின்றார்.

(இ-ள்) வேந்தனவளிற்பலகளுவெம்புனைமேறசெல்கின்றாரேந்தலார் = அர
சன் ஏவலினால் வெவ்வியபகைவார்போமேற செல்கின்றவராகிய அநநாயனூர், பாந
தன்பூணெனவணிநதார்தமக்கமுதுபடியாக = அரவுகளை ஆபரணமாகவணிந்த பெ
ருமானுக்குத் திருவமுதுபடியாக; தாமெய்துமளவுமவேண்டுஞ்செநெல்வாய்தகூ



டவைகட்டி = தாம்வருங்காலமளவும் வேண்டிய செந்நெற்களைச் சோகட்டிவைத்து; வழிககெழுந்தவார்மொழிகினரா = புறப்படுகின்றவர் புகல்கினரார். எ-று.

முனை - போ.

(க)

தந்தமர்களாயினூர் தமக்கெல்லாநதனி தனியே
யெந்தையாக்கமுதுபடிகேதேறநியெலவலிவையழிக்கச்
சிறதையாறறாநினைவாநிருவினையாககலியென்று
வந்தனையாலுரை ததகனரார் மன்னவனமாற்றாரமுனைமேல்.

(இ-ள்) எந்தையாக்கமுதுபடிகேதேறநியெலவலிவை = எமதுபிசாவாகிய இறைவர்க்குத் திருவமுதின பொருட்கு கட்டப்பட்ட இந்நெலை, அழிக்கச்சிறதையாறறாநினைவா = (பிறவற்றிலே) செல்விடுதற்கு மனஞ்சகியாத சிந்தனையுடையவராய், தந்தமாகளாயினூர் தமக்கெல்லாம் = தமமுடைய சுற்றத்தவராயுள்ளவாகட்டெல்லாம், தனிதனியே திருவிரையாக்கலியென்று வந்தனையாலுரைத்து = தனிதனியாகத் திருவானையென்று வந்தனையோடு சாற்றி, மன்னவனமாற்றார்முனைமேலகனரார் = அரசனுடையபகைவா அமரினகனசெனரார். எ-று.

திருவிரையாக்கலி - திருவானை இறைவர் திருவமுதுககனறிப பிறவற்றிற்செல்விடாதபடி ஆணையுரைத்தகனராரென்பது

(ச)

மற்றவா தாமபோயினின் சிலநாளில்வறகால
முற்றலுமசுற்றத்தாருணவின்நியிறப்பதனிற
பெற்றமுயாதவரமுதுபடிகொண்டாகிலுமபிழைத்து
குற்றமறப்பினகொடுப்போமெனககூடுகூலைத்தழித்தார்.

(இ-ள்) அவாபோயினபினசிலநாளில்வறகாலமுற்றலும = அவாசென்றபின் சிலகினததில் பஞ்சகாலம் அணுசலும, அசுசுற்றத்தாருணவின்நியிறப்பதனில் = அவ்வறவினாயாம ஆகாரமில்லாமல இறத்தலினும், பெற்றமுயாதவரமுதுபடி = இடபத்தைக்கொடியாகநதய இறைவாதிருவமுதுபடியை, கொண்டாகிலுமபிழைத்து = அருநதியேனும் உயிப்பிழைத்து, குற்றமறப்பினகொடுப்போமென = எடுத்தருந்தம் இததோஷமீங்கப்பினனா சூதுவிடுவோமென்று, கூடுகூலைத்தழித்தார் = நெருகட்டைப்பிரித்துச செல்விட்டார். எ-று

அதையருந்ததல் சிவாபராதமென அவரும் அநிந்தவைத்தும் பசிப்பினியாற்றாது புசித்தனரென்பார “குற்றமறப்பினகொடுப்போமெனககூடுகூலைத்தழித்தார்” என்றார். ஆகிலும எனனும் உமமை இழிவுசிறப்பு மற்று-தாம். அசைகள்.

(இ)

மன்னவனறனறெம்முனையிலவீனவாயத்துமற்றவனபா
ன்னினிதியின்குவைபெற்றநாட்டியத்தான்குடித்தலைவ
ரநககிறறமாசெய்தபிழையிறந்தகநியாமே
துன்னினூர்சுற்றமெலாநதுணிப்பனெனூநதுணிவினராய்.

(இ-ள்) மன்னவன்றனறெம்முனையிலவீனவாயத்து = வேந்தனுடைய பகைவர் யுத்தத்தில் வெற்றிபெற்று; அவனபா னன்னிதியின் குவைபெற்ற = அவ்வேந்தன்பால் வேண்டிய திரவியம்பெற்ற, நாட்டியத்தான்குடித்தலைவர் = நாட்டியத்தான்குடிமுதல்வராகிய கோட்புலியாரா; அநககிறற்றம்செய்த பிழையறிந்து = அநக

கரிலே தம்முடைய சுற்றத்தவர் புரிந்த சூற்றத்தை அறிந்தது, அதறியாமே = தாம் அறிந்துவைத்தமை அவர்க்குப் புலப்படாவண்ணம்; சுற்றமெலாந் துணிப்பனெனுந் துணிவினராயததுன்னினா = அவ்வுறவீனரையெல்லாம் சேதிக்கும் நிச்சயமுடையவராய் அணுகினார். எ-று மற்று - அசை. (சு)

எதிர்கொண்டதமாக்கெல்லாமினியமொழி பலமொழிநது
மதிதங்குசுடர்மணிமாளிகையினகண்வரதணைநது
பதிகொண்டசுற்றத்தார்க்கெல்லாமபைநதுகினிதிய
மதிகந்தநதளிப்பதனுக்கழையினகளைனறுரைதது.

(இ-ள) எதிர்கொண்ட தமாககெல்லாமினியமொழிபலமொழிநது = எதிர்வரத சுற்றத்தவர்க்கெல்லாம் இனியவாரததைபல இசைதது, மதிதங்குசுடாமணிமாளிகையினகணவரதடைநது = சுந்திரனறவழும் காந்திபெற்ற தமது இரத்தினமாளிகையிலே வரதடைநது, பதிகொண்ட சுற்றத்தவர்க்கெல்லாம் = நகரிலுள்ள நம்மவர்களுக்கெல்லாம், பைநதுகினிதியமதிகந்தநதளிப்பதனுக்கு = செவ்வியவஸ்திரமும் திரவியமும விசேஷமாககொடுப்பதற்கு அழையினகளைனறுரைதது = அவரை அழையும்களைனறு கூறி. எ-று (எ)

எல்லாரும்புகுந்ததறபினிருந்தியமளிப்பார்போ
எல்லார்தமபேரோனமுனகடைக்காககநாதனற
வல்லாணைமறுததமுதுபடியழித்தமறக்கிளையெக்
கொல்லாதேவிடுவேனோவெனக்கனைனறுகொலைபுரிவார்.

(இ-ள்.) எல்லாரும் எல்லாரும் புகுந்ததறபின = சிவபத்தியிறசிறந்த அநநாயனா அனைவரும் புகுந்தபின்பு, இருந்தியமளிப்பார்போல = அவர்க்கு மிகுதிர்வியங்கொடுப்பவர்போல, தனபேரோன முனகடைக்காகக = கோட்புலியெனலும் தமபெயரைக்கொண்ட காவலரளன் முந்தியவாயிலைக்காகக, நாதனறவல்லாணைமறுதது = சிவபெருமான்ச்சுடடியிட்ட வலிய திருவாணையெக்கடைநது, அமுதுபடியழித்தமறக்கிளையெ = அமுதுபடியைச் செவவிட்ட இக்கொடிய சுற்றத்தவரை, கொல்லாதேவிடுவேனோ வெனக்கனைனறு கொலைபுரிவார் = கொல்லாமலவிடுவேனோவென்று சீறிக் கொலைசெய்வாராயினா. எ-று.

இந்நாயனார் பெயரே கடைகாப்பாளனுக்கும் பெயராகவின “தம்பேரோன்” என்றார். வ-அசை. ஓ-எதிமறை. (அ)

தந்தையார்தாயார்மற்றுடன் பிறந்தாராதாரங்கள்
பந்தமார்சுற்றத்தார்பதியடியார்மதியணியு
மெந்தையார்திருப்படிமற்றுண்ணவிசைநதார்க்கையுஞ்
சிறந்தவாள் கொடுதுணித்தார்தீயவினைப்பவநதுணிப்பாரா.

(இ-ள்.) தீயவினைப்பவந்துணிப்பார் = வினைகாரணமாகவரும் கொடியபிறவியை ஒழிப்பாராகிய அந்நாயனா; தந்தையார்தாயாருடன் பிறந்தாராதாரங்கள் = பிதாமாதாக்களும் சகோதரர்களும் மனைவிமார்களும்; பந்தமார்சுற்றத்தார பதியடியார் = உரிமைபெற்ற சுற்றத்தவர்களும் அந்நகரிலுள்ள ஏவலர்களும், மதியணியுமெந்தையார்திருப்படி = சுந்திரனைத்தரிக்கும் சம்புவின திருவமுதுகுகூரிய வெல்லி,

உண்ணவிசைந்தார்களையும் = அருந்த உடனப்பட்டவர்களுமாகிய அனைவரையும்; சிந்தவாள்கொடி துணித்தா = சிதறிவிழும்படி வாள்கொண்டு சேதித்தா. எ - று.

இசைந்தார்களையும் என்னும் உம்மை இறந்ததழீஇரின்றது. இழிவுசிறப்பு மாம். நல்வினையும் பிறவிக்கு ஏதுவாகவன் தீயவெனபது பிறவிக்கு விசேடணமாக்கப்பட்டது. தேவப்பிறப்பு முதலிய எவற்றினும் தீமையே விளைதவன் தீயபவமென்றரனக. (க)

பின்னங்குப்பிழைத்ததொருபிள்ளையைத்தம்பெயரோனவ்வனனந்தயத்திலதுகுடிக்கொருபுதல்வனருளுமென விநநெல்லுண்டாண்முலைப்பாலுண்டதெனவெடுத்தெறிநது மினனல்லவடிவாளாவிருதுணியாய்விழுவேற்றார்.

(இ-எ) பின்னங்குப்பிழைத்ததொரு பிள்ளையை = பின்பு அங்கே எஞ்சியிருந்ததொரு குழந்தையை, தம்பெயரோன் = கோட்புலியெனனுங் காவலானன்; அவ்வனனநதயத்திலது = இது அவவமுதை யுண்ணவில்லை; குடிக்கொருபுதல்வன் = அனறியும் அக்குடிக்கு ஒருபுதகிரன, அருளுமென = ஆசலின் கொலலாது அளிககவென வேண்ட, இநநெல்லுண்டாண் முலைப்பால் = இநநெல்லையுண்டவளது முலைப்பாலை, உண்டதென = இதுவும உண்டதென்று மறுத்த, எடுத்தெறிநது = தூக்கிவீசி, மினனல்லவடிவாளால் = மின்போலமிளிர்நம் நலவடித்தவாளினால், இருதுணியாய் விழுவேற்றார் = இருதுண்டாய் விழும்படி அவ்வாளில் ஏற்றார். எ-று.

வாளிற்குநன்மை - ஏற்றபோதே எவற்றையும் இருதுணியாக்கல். (க௦)

அநநிலையேசிவபெருமானபரெதிராவெளியேநினறுன்னுடையகைவாளா லுறுபாசமறுத்தகிளை பொன்னுலகினமேலுலகமபுககணையபுகழோய்நீ யிநநிலைமமுடனணைகென்றேவியெழுந்தருளினார்.

(இ-எ.) அநநிலையே சிவபெருமா னன்பரெதிராவெளியேநின்ற = அப்பொழுதேசிவபெருமான் அநநாயனாககெதிரிற் பிரசன்னராசி, புகழோய் = கீர்த்தியையுடைய கோட்புலியே, உன்னுடைய கைவாளா லுறுபாசமறுத்தகிளை = உன்கைவாளினால் தம்முடைய பாசங்களை யொழித்த சுற்றத்தவர், பொன்னுலகின் மேலுலகம்புக்கணைய = தேவலோகத்தினும் மேம்பட்ட சிவலோகத்தையடைய, நீ இநநிலை நம்முடனணைகென்றேவி = நீ இப்பொழுதே நம்முடன் வருகவென்று ஆஞ்ஞாபித்து; எழுந்தருளினார் = அவருடன்வரப் பெருமான் எழுந்தருளினார். எ-று.

பொன்னுலகின் மேலுலகம்-பொன்னுலகிறசிறந்த உலகம் என்னலும் ஒன்று.)

அத்தனையன்னையாருயிராயமிர்தாகி
முத்தனமுதல்வனருளடைநதுகிளைமுத்தறடிந்த
கொத்தலர்தார்க்கோடபுலியாரடிவணங்கிக்கூட்டத்திற்
பத்தராய்பணிவார் தமபரிசினையாமபகருவாரம்.

(இ-ள்.) அத்தனையன்னையாய் = தந்தையாகியும் தாயாகியும், ஆருயிராயமிர்தாகி = அரிய உயிராகியும் அமிர்தமாகியும், முத்தனமுதல்வனருளடைந்து = பற்றறறுவிளங்கும் பரம்பொருளாகிய சிவபெருமான் திருவடியைச்சேர்ந்து; கிளைமுத்த

டிந்த = உறவினரை முதலறவொழித்த; கொதலாதாக்கீ கோட்புலியார் = கொத்
 தாக அலர்ந்த வெற்றிமாலையைப் புனைந்த கோட்புலிநாயனாருடைய, அடிவணங்கி =
 திருப்பாதங்களைப்பணிந்து, கூட்டத்தில் = திருக்கூட்டத்தவருள்ளே; பத்தராயப்
 பணிவாரசம்பரிசினையாமபகருவாரம் = பத்தராயப்பணிபவாகளுடைய நிலைமையை
 யாம் கூறுவாம். எ-று

ஆனமாக்களை அசாஸ்திரப் பிரபஞ்சத்தின் வழிச்செல்லாததுடுத்துச்சாஸ்திரப்
 பிரபஞ்சத்தினையழி செலுத்தவன் பிதாவென்றும், உபதேசமொழிகளை யூட்டி அநி
 வை வளராததவன் அனைபென்றும், உடறகுத்ததன்பமணுகாது உயிரகாப்பது
 போல உயிரககுத்ததன்பமணுகாது காசத்தவின் ஆரூயிரென்றும், அழிவினை நிரதிசய
 விற்பமாரந்து வாழச்செய்தவன் ஆமிர்தென்றும், தம்பொருட்டன்றி இவற்றையெல்
 லாம் ஆன்மாக்களின் பயனகுறித்தே இயற்றும் முதற்கடவுளாகவன் முதலமுதல
 வனென்றும் கூறினார். (கஉ)

மேவரியபெருந்தவமயான முனபுலினைத்தனவென்றே
 யாவதுமோர்பொருளல்லாவெனமனத்தமன்றியே
 நாவலர்காவலாபெருகுநதிகழியவழிநடந்த
 சேவடிப்போதெப்போதுஞ்செனனியினுமலர்ந்தனவால்.

(இ-ள்.) பெருகுநதி = பெருகிவந்த காவிரிநதி, கழியவழிநடந்த = (திருவை
 யாற்றிறைவரைத்தெரிசுகுமபடி) இடையே வழிவிடச்சென்ற, நாவலர்காவலா =
 நாவலாபெருமானாகிய நாயியாரூரின், சேவடிப்போது = திருவடித்தாமரைகள், யாவ
 துமோர்பொருளல்லா = சிறிதும் ஒருபொருளாததறணமையிலலாத, எனமனத்
 தமன்றி = அடியேனுடைய மனத்தினகணனுமன்றி, செனனியினுமெப்போதுமல
 ரந்தன = சிரசினுமெப்பொழுதும் மலர்ந்தன (இங்ஙனம் மலாதற்கு), யான முனபு
 லினைத்தன மேவரிய பெருந்தவமென்றே = சிறியேன பூவம் புரிந்தனவாகிய
 அடைதற்கரிய பெரியதவம் யாதோ அநியேன். எ-று


சேவடிப்போது மனத்தம் சிரத்தம் மலாதல பெருந்தவம் புரியாவழிக் கிட்டா
 வென்பா, “மேவரியபெருந்தவம் யான முனபுலினைத்தன” எனமும், மலாதற்குரிய
 தவம்புரித்தற்கு அருகனலவே எனென்பா, “யாவதுமோர்பொருளல்லாஎன” எனமும்,
 இத்தகையேனபால சரிடத்தம் எப்பொழுதும் மலாதல உகிவியப்பென்பா,
 ‘என்றே’ எனமும் கூறினார். யாவதுமென்பது சிறிதுமெனனுமெப்பொருட்டு, உமமை
 னான்கும் முறையே இழிவுசிறப்பும் எதிரதுதழீஇயதம் முற்றும் இறந்ததுதழீ
 உயதமாகிய பொருளில வந்தன ஆல்-அசை. (கங்)

கோட்புலிநாயனாள்புராணம் முற்றிற்று.


திருச்சிறம்பலம்.

ஆகத்திருவிருத்தம் - ௧௧௨.

கடல்குழந்தசருக்கம் முற்றிற்று.



(புத்தாப்பபணிவார்.)



(பாமனையேபரவார்.)

பத்தராய்ப்பணிவார் புராணம்.

சருக்கேயன்பானாயாவரையுந்தாங்கண்டாற்
கூசியிகக்குதுகுதுததுக்கொண்டாடிமனமகிழவுற்
றூசையினுலாவின் பின்கன்றணைநதாற்போலணைந்து
பேசுவனபணிநதமொழியினியனவேபேசுவார்.

(இ-ள்.) சருக்கே யன்பானாயாவரையுந்தாங்கண்டால்=சிவபெருமானுக்கே
அன்பாயினவர்பலரையுந் காணின, கூசியிகக்குதுகுதுதது = கூசுதலுடனே மிகவும்
பெருவிருப்புற்று; கொண்டாடி மனமகிழ்வுற்று = அவ்வனபரைப் புகழ்ந்து அகங்க
ளிப்படைந்து, ஆசையினால் = அவர்பாலவைத்தகாதலால்; ஆவன்பின் கன்றணைந்
தாற்போலணைந்து = பசுவன்பின் கன்றுசெல்லுமாறு போலப் பரிந்து சென்று;
பேசுவன = அவர்பாற்கூறுவனவாகிய மொழிகளை, பணிநதமொழியினியனவே பே
சுவார்=வணக்கமாகவும் இனியனவாகவும் வாயநதமொழிகளாகவே கூறுவார். எ-று.

ஏகாரம் இரண்டும் பிரிநிலை. கூசுதலாவது அடியவாபெருமையும் தம்முடைச்சி
றுமையும் நோக்கி, அவர்பாற் றுழநதொழுதலிற் றவறுவருக்கொல்லோ வென
அஞ்சுதல். (ச)

தாவரியவன்பினாற்சம்புவினையெவ்விடத்தும்
யாவாகளுமர்ச்சிக்கும்படிகண்டாலினி துவந்து
பாவணையானேக்கினாற்பலர்காணப்பயன்பெறுவார
மேவரியவன்பினான்மேலவாக்குமேலானார்.

(இ-ள்) தாவரியவன்பினால் = குன்றுதலில்லாத பததியினாலே; சம்புவினையெ
வ்விடத்தும் யாவர்களு மர்ச்சிக்கும்படிகண்டால் = சிவபெருமானை எவ்விடங்களி
னும் எவரும் பூசுக்கும் நிலைமையை நோக்கினால், இனிதுவந்து = இன்பத்தோடுமகி
ழ்நது; பாவணையானேக்கினால் = அவ்வடியவர்களைச் சிவபெருமானென்ப பாலித்த
லாலுந் தரிசித்தலாலும்; பலர்காண = யாவரும் கண்கூடாகக் காணும்படி; பயன்
பெறுவார் = வேண்டியசுத்திகளைப் பெறுவார்; மேவரிய வன்பினால் = அடைதற்
கரிய அன்பினாலே, மேலவர்க்கு மேலானார் = மேன்மையையுடையவர்க்கும் மேன்
மையையுடையவராயினார். எ-று.

உம்மைகளுள்முந்தியவிரண்டும் முற்றும் பிரதியது உயர்வுசிறப்புமாம். நோக்கு
முதலிலைத்தொழிற்பெயர். அடியவர்ப்புரிபாட்டால் இஷ்டசித்திகளையடைதல் ஒரு
தலையென்பார், “பலர்காணப் பயன்பெறுவார்” என்றும், மேவுதற்கரிய அன்புடைய
வரே யாவுறியு மிக்கா ரென்பார், “மேலவர்க்கு மேலானார்.” என்றும், கூ.தினார்.(உ)

அங்கணையடியாரையாராதகாதலினும்
பொங்கிவருமுவகையுடன்ருமவிருமபிப்பூசிப்பார்
பங்கயமாமலாமேலானபாம்பணையானென்றிவாக
டங்களுக்குஞ்சாரவரியசரணசாரூநதவமுடையார்.

(இ-ள.) அங்கணையடியாரை = சிவபெருமானையும் சிவனடியவர்களையும்;
ஆராதகாதலினும் பொங்கிவரு முவகையுடன் = அளவுகடந்தபத்தியினால் ஓங்கிவள
ராநின்ற உவகையோடு; தாம்விரும்பிப்பூசிப்பார் = தாம் காதலித்து அர்ச்சிப்பார்,
பங்கயமாமலாமேலான் = தாமரையாசனத்தராகிய பிரமதேவரும்; பாம்பணையா
னென்றிவாகடங்களுக்கும் = அரவசயனத்தராகிய விஷ்ணுமூர்த்தியுமாகிய இவர்க
ளுக்கும், சார்வரிய சரண்சாரூந தவமுடையார் = அடைதற்கரிய திருவடிகளைய
டையும் அருந்தவமுடையவா எ-று.

உம்மை - உயாவுசிறப்பு அவ்விருவாக்கும் அடைதற்கரியவேனும் அனபர்க்கு
எளிய வென்பார், “சாரவரிய சரணசாரூந தவமுடையார்” எனறா (ங)

யாதானுமிவ்வுடம்பாற்செய்வினைகளேறுயாததார்
பாதாரவிந்தத்தினபாலாகவெனுமபரிவாற்
கரதார்வெண்குழையவாக்காமபணிசெய்வார்களுக்குழியிற
போதார்களவாபுகழ்க்குபுவனமெலாமபோதாவால்

(இ-ள்.) இவ்வுடம்பாற்செய்வினைகளையாதானும் = இச்சரீரத்தினால் வியறறும்
தொழில்கள் எவையாயினும், ஏறுயாததார் = இடபத்தைக கொடியாகவேந்திய
இறைவருடைய, பாதாரவிந்தத்தினபாலாகவெனுமபரிவால் = திருவடித்தாமரைக
ளினிடத்தே சேருகவெனலும் அன்பினால், காதாரவெண்குழையவாக்கு = திருக
காதிற்சொருந்திய சங்குண்டலத்தையுடைய சிவபிரானுக்கு, ஆம்பணிசெய்வார் =
இயைந்ததொண்டுகளை இயற்றுவாரா, கருக்குழியிறபோதார்கள = பிறவியெனனுங்
குழியிலேவீழார்; அவாபுகழ்க்குபுவனமெலாமபோதா = அவாபுகழ்க்குப் புவன
நிரம்புதற்கு எவ்வுலகங்களும்போதா. எ-று.

யாதாயினுமென்பது யாதானுமெனத் திரிந்தது உம்மை முறறும்மை. செய்யுள்
தொழில்களெல்லாம் திருவடித்தொண்டே ஆகவேண்டுமெனனும் பிராரத்தனை
யுடையராயச செய்பவரென்பது கருதது. சங்கககுழையராகலின் “வெண்குழைய
வர்” என்றும், வீழ்ந்தோகரையேறாமையின் “கருக்குழி” என்றும், புகழ்க்கு அள
வின்மையின், “புவனமெலாமபோதா” என்றும் கூறினார். அவாபுகழ்க்குப் புவன
முற்றும் நிறையில ஒவ்வா என்னலும் ஒன்று (ச)

சங்கரணைச்சார்ந்தகதைதானகேட்குநதன்மையரா
யங்கணையமிகவிருமபியபலமியாவன்பினால்
கங்கைநதிமதியித்தழிகாதலிக்குநதிருமுடியார்
செங்கமலமலாப்பாதஞ்சேர்வதனுக்குரியார்கள்.

(இ-ள்.) கங்கைநதிமதியித்தழிகாதலிக்குநதிருமுடியார் = கங்கைநதியையும் சந்
திருணையும் கொன்றைமாலிகையையும் விருமபிய திருமுடியையுடையவரும்; சங்க
ரணை = சங்கஞ்செய்பவரும், அங்கணையச்சார்ந்தகதை = அருட்கண்ணருமாகிய
அப்பெருமானுக்குரிய சரித்திரங்களை; தாங்கேட்குநதன்மையராய் = தாங்கேட்டுவ
க்கும் தகுதியுடைய; அயலறியாவன்பினால் மிகவிருமபி = அன்னியரால் மதித்தற்கரிய

அன்பினால் மிகவுகந்தலித்து வழிபய்தி; செங்கமலமலர்ப்பாதம் = அக்கடவுளின் செநதாமரை மலாபோலும் திருவடிகளை; சேர்வதனுக்குரியார்கள் = அனுகுதற்குரியவர்கள். எ-று. (6)

ஈசனையேபணிநதுருகியின்பயிகககளிப்பெய்திப்
பேசினவாய்தழுதழுப்பக்கண் ணீரின் பெருந்தாரை
மாசிலாநீறழித்தவநருவிதரமயிாசிலிப்பக்
கூசியேயுடல்மபித்திடுவார்மெய்க்குணமிக்கார்.

(இ-ள்) ஈசனையேபணிநதுருகி = சிவபெருமானையே வணங்கியுருகி; இன்ப மிக்களிப்பெய்தி = இன்பம் ஓங்கக் களிப்புறறு, பேசினவாய்தழுதழுப்ப = துதித்தவாய்தடுமாறறததையடைய; கண்ணீரின் பெருந்தாரை = கண்ணீர்ப்பெருகிய நீர்ப்பெருக்கு, மாசிலாநீறழித்தவநருவிதர = ஆசகனற வ்ப்புதியையழித்து அருவி போலொழுக, மயிாசிலிப்பக் கூசியேயுடல்மபித்திடுவார் = உரோமஞ்சிலிர்க்க நாணுதலுடையராய் உடலமீவீதிாப்பவா, மெய்க்குணமிக்கார = உணமைக்குணத்தில மெம்பட்டவா எ-று.

ஏகாரங்களுறையே பிரிநிலையும் அசையுமாம், உருகுதலாவது - சிவபிரான் அருட்குணங்களைச் சிந்தித்தலாலுண்டாகும் சித்தநெகிழ்ச்சி தழுதழுத்தல் - குளறுதல், ஈனடுககூறியவை அனபினபெருக்கால நீகமும் அறபுதச்சேயலகள். அங்கு - அசை (க)

நின்றாலுமிருந்தாலுங்கிடநதாலுநடநதாலு
மென்றாலுநதுயினாலுமவிழித்தாலுமிமைத்தாலு
மன்றாமலாப்பாதமொருகாலுமறவாமை
குன்றாதவுணாவுடையார்தொண்டராங்குணமிக்கார்.

(இ-ள்) நின்றாலுமிருந்தாலுங்கிடநதாலுநடநதாலு = நிற்பினும் இருப்பினும் கிடப்பினும் நடப்பினும்; மென்றாலுநதுயினாலுமவிழித்தாலுமிமைத்தாலும் = உண்ணினும் உறங்கினும் விழிப்பினும் இமைப்பினும், மன்றாமலாப்பாதம் = சிற்சபையிலெகடிகமும் செந்தாமரையையொக்கும் திருவடிகளை, ஒருகாலுமறவாமை குன்றாதவுணாவுடையார் = ஒருகாலத்திலும் மறவாதிருத்தல் அகலாத உணர்ச்சியையுடையவா, தொண்டராங்குணமிக்கார = திருத்தொண்டையுடையாராகுணத்திலே சிறந்தவர். எ-று.

ஒருகாலும் மறவாமை குன்றாமையாவது - எப்பொழுதுஞ் சிந்தித்திருத்தல் அகலாமை. (எ)

சங்கரனுக்காளான தவங்காட்டித்தாமகறை
பங்கமறப்பயனறுப்பாராபடிவிளக்கும்பெருமையினு
ரங்கண்ணைத்திருவாரூராளவானையடிவணங்கிப்
பொங்கியெழுஞ்சித்தமுடன்பததாராய்ப்போற்றுவார்.

(இ-ள்) சங்கரனுக்காளான தவங்காட்டி = சகஞ்செய்வாராகிய பிரானுக்கு அடிமையாகிய தவத்தைத் திருவுருவத்தாலவிளக்கி, அதனாற்பங்கமறப்பயனறுப்பார் = அதனால் உத்தேசித்தபயனைப் பழுதகல அதுபவிப்பவர், படிவிளக்கும்பெருமையினார் = உலகைவிளக்கும் பெருமையையுடையவா, அங்கண்ணைத் திருவாரூராளவானையடிவணங்கி = அருட்கண்ணரும் திருவாரூரண்டவருமாகிய பெருமானைத்

திருவடிகளில்வணங்கி; பொங்கியெழுஞ்சித்தமுடன்பத்தராய்ப்போற்றுவார் = குது
 கவிததெழுஞ் சித்தத்தோடு பத்தராய்ப்பணிவாரெனப்படுவார். எ-று.

தவமுடையவரென்பதை அவர்திருவேடங்காட்டலின், “தவககாட்டி” என்
 றும், அத்தவத்தால் வேண்டியபேரின்பப்பயனை வேண்டியாங்கேபெறுதலின், “பங்க
 மறப்பயன் துய்ப்பார்” என்றும், அவரொழுக்கக்கண்டவுலகினரும் அவ்வாரொழுகி
 யுய்தலின், “படிவிளக்கும்பெருமையினா” என்றும் கூறினார். படிவிளக்கல்-உலகி
 னரைத் திருத்தொண்டினால் விளக்கமுறப்புகிதல். தாம்-அசை.

பத்தராய்ப்போற்றுவாரா மேற்கூறியவியலினைரையென்பது. (அ)

பத்தராய்ப்பணிவார்புராணம் முற்றிற்று.

திருச்சிற்றம்பலம்.

ஆகத்திருவிருததம் - ௧000.

உ

சிவமயம்.


திருச்சிற்றம்பலம்

பரமனையேபாடுவார்புராணம்.

புரமுன்றுஞ்செற்றானை பூணுகமணிநதானை
 யுரனில்வருமொருபொருளையுலகனை ததுமாறானைக்
 கரணங்கள் காணாமற்கண் ணார்ந்துநிறைநதானைப்
 பரமனையேபாடுவார்தமபெருமைபாடுவாரம்.

(இ-ள்.) புரமுன்றுஞ்செற்றானை = முப்புரங்களையும் முருக்கியவரும்; பூணுக
 மணிநதானை = அரவை ஆபரணமாக அணிந்தவரும், உரனில்வரு மொருபொ
 ருளை = ஞானமுதிர்த்துழி நனுகும் ஒப்பற்றபொருளாயுள்ளவரும்; உலகனைத்துமா
 றானை = உலகமுற்றும் தமதுசொருபமாயுள்ளவரும், கரணங்கள் காணாமல் = தேவர்
 முதலியோர்க்கு மனமொழிமெய்யென்னும் முக்கரணங்களுக்கும் தோற்றமின்றி நிக
 ழ்ந்தும்; கண்ணார்ந்துநிறைந்தானை = அன்புப்பிராபதனைக்கிரங்கி அவர்களைக்
 குத்தோற்றமுடையவராய் வியாபித்தவருமாகிய, பரமனையேபாடுவார்தம்பெருமை
 பாடுவாரம் = பரமனையே துதிப்பவருடையபெருமையைக் கூறுவாரம். எ-று.

உரன்-ஞானம். “உரனென்னுந்தோட்டி” என்றார் தெய்வப்புவவரும். உரனில்
 வருமொருபொருளென்பதனை “விறகிற் றீயினன் பாவிற் படுகெய்போன் - மறைய
 நின்றான் மாமணிச சோதியா - னுறவு கோனட் டினர்வு கயிற்றினை - முறுக
 வரங்கிக் கடையமுன் னிறகுமே” என்னும் திருநாவுக்கரசுநாயனார் தேவாரத்தா
 னும், அன்பாக்கெனியராய் அல்லார்க்கு அரியராதலை “கனவிலுந தேவாக் கரியாய்
 போற்றி-நனவிலு காபேற் கருளினை போற்றி” எனனும் திருவாசகத்தானும்
 தெனிக. சித்துத் அசித்தமாகிய பிரபஞ்சமனைத்தும் வியாபித்தவரென்பார் “உலக
 னைத்துமரணம்” என்றார். ஏகாதம்-பிரிவின.



சித்தந்தைகள் விவன பாலையைத்தார

சு. ப. ச. 1926

தென்றமிழ்முமவடகலையுந்தேசிகமும்பேசுவன
மன்றினிடையுடம்புரியும்வள்ளையேபொருளாக
வொன்றியமெய்யுணர்வோடுமுள்ளுருகிப்பாடுவார்
பன்றியுடன் புட்காணப்பரமனையேபாடுவார்.

(இ-ள்.) தென்றமிழ்முமவடகலையுந்தேசிகமும் = தென்மொழியாகிய தமிழும்
உடமொழியாகிய ஆரியமும் என்ததேசபாஷைகளும், மன்றினிடையுடம்புரியும்
வள்ளையேபொருளாகப்பேசுவன = சிற்சபையிலே திருநிருத்தம்புரிந்தருளும் சிவ
பெருமானையே பரம்பொருளெனப் பகாசினறனவாகவின்; ஒன்றியமெய்யுணர்வோ
டும்=(அப்பெருமானை அந்நூல்களினுணர்ச்சியால்) ஒற்றையெப்பட்டதத்துவஞானத்
தோடும்; உள்ளுருகிப்பாடுவார்=சித்தமுருகித்துதிப்பவரே; பன்றியுடன் புட்காணு
வராகத்தினாலும் அன்னததினாலும் காணப்படாத; பரமனையேபாடுவார் = பரமனை
யேபாடுவாரெனப் பெயாபெறுவார். ஏ-று.

தென்றமிழ்முதவியவை திருமாலாதிதேவர்களுக்கும் பரம்பொருளாகக் கூறியது
சொல்லனவாகிய துதிபரமன்றிப் பொருளளவனறெனபாரா, “நடம்புரியும்வள்ளை
யேபொருளாக” என்றும்; பலவுணர்வும ஒற்றையெப்பட்டவுணர்வே மெய்யுணர்
வென்பாரா, “ஒன்றியமெய்யுணர்வு” என்றும், அவ்வுணர்வுபெற்றினும் அன்பார் சித்த
நெகிழ்ந்து பாடாவழிச் சிந்திதமபயனிஸ்ஸையெனபாரா, “உள்ளுருகிப்பாடுவார்” என்
றும், திருமாலும் பிரமதேவரும் பன்றியும் அன்னமுமாயுருமாறிக் காணுதற்கரிய
சிவபெருமாடுருவரே சுதந்திரரும் அவவிருவரும் பரதந்திரருமாகவின் அவர்பத
வியைநாடி அவரைப்பாடாது அப்பெருமானையேபாடுவாரெனபாரா, “பன்றியுடன்
புட்காணப்பரமனையேபாடுவார்” என்றும் கூறினார். தேசிகம்-தேசபாஷைகள்.
மன்றினிடையுடம்புரியும்வள்ளையே பொருளாகவெனனுந்தொடா பேசுவனவெண்
பதனோடும் பாடுவாரெனபதனோடும் சென்றியைதலின் தாப்பிசை, தாப்பிசை தாப்
பிசையெனவலிந்தது. ஊசலபோல இடைநின்ற இருமருக்குஞ்செல்லுஞ்சொல்
என்பதுபொருளா. தாப்பு-ஊசல், இசை-சொல், ஏகாரம்-பிரிநிலை. (உ)

பரமனையேபாடுவார்புராணம் முற்றிற்று.

திருச்சிற்றம்பலம்.

ஆகத்திருவிருத்தம் - ௧00௨.

திருச்சிற்றம்பலம்.

சித்தத்தைச்சிவன்பாலேவைத்தார்புராணம்.

காரணபங்கயமைந்தினகடவுளர்தம்பதங்கடந்து
பூரணமெய்ப்பரஞ்சோதிபொலிந்திலவகுநாதார்த்த
தாரணையாற்சிவத்தடைநதசித்தத்தார்த்தனிமன்று
ளாரணகாரணக்கூத்தரடித்தொண்டின்வழியடைந்தார்.

(இ-ள்.) காரணபங்கயமைந்தின் கடவுளாதம்பதங்கடந்து = பிரமதேவர்முத
விய காரணக்கடவுளர்க்குரிய ஐவகைக்கமலங்களோடமரும் இதுயமுதவிய தானல்
கலைவிட்டகன்று (அப்பால்); பூரணமெய்ப்பரஞ்சோதி பொலிந்திலவக்கு நாதார்த்தத்
தாரணையால் = விபாபகமாய் சத்தாய் சுயஞ்சோதியாயுள்ள சிவம் ஒளிவிட்டு விள
ங்கும் நாதார்த்தமுனிவே (சித்தத்தை) சித்தத்தலால்; சிவத்தடைந்த சித்தத்தலை =

அந்தச் சிவத்தையெய்திச் சித்தத்தைச் சிவன்பால்வைத்தவர் எனப்படுபவரே; தனி மன்று னாரணகாரணக்கூத்தர் = இணையற்ற சிற்சபையிலே இயற்றியருளும் வேத காரண நடனராகிய விமலருடைய, அடித்தொண்டின்வழியடைந்தார் = திருவடித் தொண்டின் முறைமையைச் சேர்ந்தவரென்னத்தக்கவர். எ-று.

அன்றி, சரியைசரியைகளின் முதிர்ந்தோரே சிவயோகநெறிப்பட்டுச் சிவத்தை யெய்துதற்கு உரியராகவின நாதாந்ததாரணையாற் சிவத்தடைநதோரெல்லவரும் பூர்வம் அடித்தொண்டின்வழி அடைந்தவரே என்னலும் ஒன்று.

இதில் காரணக்கடவுளரமாவது பங்கயமைந்தின்பதமென்று ஆதாரகமலமா கக்கூறவே பரஞ்சோதியமாவது ஆயிரந்தோட்டு அமலநிரதாரகமலமெனவும், பர சிவத்தைப் பூரணமெய்ப்பரஞ்சோதியெனவே பஞ்சசிந்திய காரணகர்த்தராகிய ஐயரும் அச்சிவத்தின் அம்சத்திலே தத்தம் தகுதிககியைந்த ஏற்றத்தாழ்வுடையரெ னவும், நாதாந்ததாரணையாற் சிவத்தடைநதவெனவே பூததாரணையாற் கடவுளர் தம்பதங்கடாதெனவும், சிவத்தடைந்தோர் தொண்டின்வழி யடைந்தாரெனவே அடையாதார் தொண்டின்வழி யடைந்தாரல்லரெனவும் கொள்ளக்கிடப்பதுணர்க. பூததாரணையாற் கடவுளா பதங்கடநது சிவத்தடைநதலாவது - இயமநியமங்களும் ஆசனத்திறங்களும் சித்தித்தப்பின், பிராணாயாம பிரத்தியாகாரககளிறப்பின்று, பின்பு அகந்தே காந்தோணமாய்ப் பொன்னிறமாய லகாரவக்ஷரமுடையதாய் விளங்கும் பிருதிவியை இதயத்தமைத்த அதனதிதெய்வமாகிய பிரமதேவரைத்தியானித்தும், இருகோணமாய் வெண்ணிறமாய வகாரவக்ஷரமுடையதாய விளங்கும் அப்புனைவக் கண்டத்தமைத்த அதனதிதெய்வமாகிய திருமாலேத்தியானித்தும், முக்கோணமாய்ச் செவ்நிறமாய் ரகாரவக்ஷரமுடையதாய்விளங்கும் தேயுவை உண்ணுககினிடையே யமைத்த அதனதிதெய்வமாகிய உருத்திரமூர்த்தியைத் தியானித்தும், அறுகோண மாய்க் கருநிறமாய் யகாரவக்ஷரமுடையதாய விளங்கும் வாயுவைப் புருவமத்தியின மைத்த மகேச்சரமூர்த்தியைத் தியானித்தும், வட்டவடிவாய்ப் புகைநிறமாய் அகாரவக்ஷரமுடையதாய விளங்கும் ஆகாயத்தைப் பிரமநாதரத்தினமைத்த அத னதிதெய்வமாகிய சதாசிவமூர்த்தியைத் தியானித்தும் அம்மூர்த்திகளை ஆககாங்கு த்தரிசித்தது, தியானத்தில அசைவற்றிருநது முததிக்கபாடந்திறக்க நாதாந்தத்தினெ ய்திச் சிவத்தையுணர்ந்த கலந்து தன்னமைந்திருத்தலாம். இதுவே சிவயோகசமா தியெனப்படும். இதன்விரிவைச் சித்தாந்த சாதிரிங்களினும் காசிகாண்டம் வாயு சங்கிதை முதலியவற்றினும் உணர்க. (க)

சித்தத்தைச்சிவன்பாலேவைத்தார்புராணம் முற்றிற்று.

திருச்சிற்றமபலம்.


ஆகத்திருவிருத்தம் - ௧00௩.

திருச்சிற்றமபலம்.

திருவாரூர்ப்பிறந்தார்புராணம்.

அருவாசியருவாகியனைத்தமாய்நின்றபிரான் மருவாருங்குழலுமையாண்மணவாளன்மகிழ்ந்தருளுக் திருவாரூர்ப்பிறந்தார்புராணத்தொண்டெறிநடைரைக்க வொருவாயாறசிறியேனாறுரைக்கலாந்தகையேதோ.


திருவாரூர் பிழங்கா.



ச. ச. ச.



முழுநீறு பூசிய மருகிவர்.



முடிபா பூதகந்திருமணிச் சீர்வாரர்.

(இ-ள்.) அருவாசியுருவாகியுணைத் துமாய்சின்ற பிரான் = அருவாசியும் உருவாகியும் யாவுமாய்சின்ற தலைவரும்; மருவாருக்குமுதுமையாண்மனைவாண்மனின் தருளும் = நறுமணகிரம்பிய கூந்தலையுடைய உமாபதியுமாகிய சம்பெருநான்விரும்பிய; திருவாரூர்ப்பிறந்தார்க்கிருந்தொண்டைதெரிநதரைக்க = திருவாரூரிலே அவதரித்தவர்களுடைய திருத்தொண்டைத் தேர்ந்துகறின்; சிறியேனானொருவாசியுரைக்கலாந்தகைமையதோ = சிறியேனால் ஒருவாயைக்கொண்டு செப்புவாரூர்தன்மையதோ. ௭-று.

யாவும் அருவமுமஉருவமுமன்றிப் பிறிதின்மென்பா, “அருவாசியுருவாகியுணைத் துமாய்சின்ற பிரான்” என்றும், ஆபிரமவாய்களையுடைய ஆதிசேடனாலும் ஆய்துரைத்தல ஆகாதென்பார், “ஒருவாயால்” என்றும், தெரிந்தமட்டும் உரைத்தற்கும் நிறமையிலேனென்பார, “சிறியேன” என்றும், திருத்தொண்டி அளவின்றிப்பெருகியதென்பார், “உரைக்கலாந்தகைமையதோ” என்றும் கூறினாரென்க. (௬)

திருக்கயிலைவீற்றிருநதசிவபெருமான் திருக்கணத்தார்
பெருக்கியசீர்த்திருவாரூர்ப்பிறந்தார்களாதவினாற்
றருக்கியவைமபொறியடக்கிமற்றவாததரள்வணங்கி
யொருக்கியநெஞ்சுடையவர்க்கேயணித்தாகுமுயர்கெறியே.

(இ-ள்.) திருக்கயிலைவீற்றிருநதசிவபெருமான் திருக்கணத்தார் = திருக்கணையில்வீற்றிருந்தருளும் சிவபெருமானாகுரிய திருக்கணத்தலைவர்களே; பெருக்கியசீர்த்திருவாரூர்ப்பிறந்தார்களாதவினாற் = யானும்பரப்பிய சீர்த்தியையுடைய திருவாரூரிலே அவதரித்தார்களாகையால்; தருக்கியவைமபொறியடக்கியவர்த்தரள்வணங்கி = செருக்கியபஞ்சேந்திரியங்களையும் ஒடுக்கி அவாகளுடைய திருவழிகளைத் தொழுது (அதனால்), ஒருக்கியநெஞ்சுடையவர்க்கேயுயர்கெறியணித்தாகும் = ஒற்றுமைப்படுத்திய சித்தத்தையுடையவர்க்கே பரகதி அண்மையதாகும். ௭-று.

ஒருக்கியசித்தமபெறாககு உயர்கதிப்பேறின்றாகவின், “ஒருக்கியநெஞ்சுடையவர்க்கேயுயர்கெறியணித்தாகும்.” எனறா. ஏகரமிரண்டனின் முன்னையது திரிகிலை; பின்னையதும் மறறும் அசைகள் திருவாரூர்ப்பிறந்தார்களைவலாம் சிவகணத்தாரொன்பதனை நமிநதியடிகளையொபுராணத்தும் உணர்க (௭)

திருவாரூர்ப்பிறந்தாற்புராணம் முற்றிற்று.

திருச்சிறமபலம்.

ஆகத்திருவிருத்தம். ௧000.

திருச்சிற்றம்பலம்

முப்போதுத்திருமேனிதீண்டுவார்புராணம்.

எப்போதுமீனியபிரானினனருளாலதிகரித்து
மெய்ப்போதநெறிவநதவிதிமுறைமைவழுவாமே
யப்போதைக்கப்போதுமாய்குமன்பினைகடல்
முப்போதுமாய்ச்சிப்பார்முதந்தசைவாகுணினர்.

சுக்கசு முப்போதுந்திருமேனிதீண்டுவார்புராணம்

(இ-ள்.) எப்போதுமினிப்பிரானின்னருளாலதிகரித்த = எக்காலமும் ஆன்மாக்களுக்கு இனியபெருமானது இனியதிருவருளினால் அபிவிர்த்தியடைந்து; மெய்ப்போதநெறிவந்தவிதிமுறைமைவழுவாமே = உண்மையாகிய ஆகமவிதிப்படி அறட்டிக்கப்பட்டிருந்த ஒழுக்கமுறைமைதவறாமல், அப்போதைக்கப்போது மாள்வமிருமன்பிசுராய = அவ்வககாலத்தினும் ஆசைக்க பததியுடையராசி, முப்போதுமர்ச்சிப்பாருதற்சைவராமுனிவர் = முக்காலமும் முதல்வாதிருமேனிதீண்டி அருச்சித்தற்குரியவா ஆக்சைவராகியமுனிவர். எ-று.

உம்மைமூன்றும் முற்றும்மைகள். விதி-விதிக்கப்படுவது. மலத்திற் பிணிப்புண்டுகிடக்கும் ஆன்மாக்களையெடுத்துத் தனுசுரணபுவனபோகங்களைத்தந்து அறிவுக்கறிவாயநின்று வேதசிவாகமப்பொருள்களை விளக்கி அவவழிநிறுவி இருவினையொப்பாககி மலபரிபாகமவருவித்தது திருவடிப்பேறளிப்பான் இங்ஙனம் அநாகிடொடங்கி உபகரித்தநிறகு அருடபெருநதகையராகலின், “எப்போது மினியிரான்.” என்றும், இம்முனிவா பிரதமமகாசிமுட்டியிலே அநாகிசைவராகிய சதாசிவமூர்த்தியின் சத்தியோசாதம வாமதேவம் அகோரம் தற்புருடம் ஈசானமென்னும் ஐந்து திருமுகங்களினின்றும் முறையேயுதித்தது அம்மூர்த்தியால் உபதேசம்பெற்ற கௌசிகர் காசிபர் பாரத்தவாசா கௌதமா அகத்தியரென்றும் பஞ்சரிஷிகோத்திரத்திலே சிவபெருமான்திருவருளாறசனித்தது விாததித்தவராகலின, “இன்னருளாலதிகரித்து” என்றும், சத்தியப்பொருடடெளிவனைத்தாநிரட்டிச் சத்திரிபாதாகுணாத் தியது ஆகமமாகலின, அவறறை, “மெய்ப்போதநெறி” என்றும், அவற்றில் விதிக்கப்படுவனவற்றை ஈந்திரம் பாவனை கிரியையென்னும் மூன்றினும் வருவாதியறறவேண்டிமாகலின், “விதிமுறைமைவழுவாமே” என்றும், ஆவமும் அன்புமின்றியவழிபாடு அபலமாமாகலின், “ஆவமிகுமன்பினராய்” என்றும், முக்கியமாக வழிபடறகுரியவை கால உச்சி மாலையென்னும் முக்காலங்களுமேயாகலின், “முப்போதுமருச்சிப்பா” என்றும், இவா, ஆதியிலே சிவதீகைசெய்யப்பெற்றமரபினராகலின், “முதற்சைவராமுனிவர்.” என்றும், கூறினார். எப்போதுமினிப்பிரானுதலை, “என்னி லாரு மெனக்கினி யாரிலலை-யெனனி லும்மினி யானொரு வன்னுள-னென்னு ளேயுயிர்ப்பாயப்புறம் போந்துபுக-கென்னு ளேநிறகு மின்னம்ப ரீசனே.” என்னும் தேவாரத்தானும் உணாக.

(ச)

தெரிநதுணரின் முப்போதுஞ்செல்காலநிகழ்காலம வருங்காலமானவற்றினவழிவழியேதிருத்தொண்டின் விருமபியவார்ச்சனைகள்சிவவேதியர்க்கேயுரியனவப் பெருநதகையாரகுலப்பெருமையாமபுகழும்பெற்றியதோ.

(இ-ள்) தெரிநதுணரின் = ஆராய்ந்துதெளியின்; செல்காலநிகழ்காலம்வருங்காலமானவற்றினமுப்போதும் = இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலமென்னும் முக்காலங்களினும் மூன்றுவேளையும், வழிவழியேதிருத்தொண்டின்விரும்பியவார்ச்சனைகள் = பரம்பரையாகவே திருத்தொண்டாகலிருமபிய சிவார்ச்சனைகள்; சிவவேதியர்க்கேயுரியன = சிவப்பிராமணாகளாகிய ஆதிசைவாகட்கே உரியன ஆயின; அப்பெருநதகையாரகுலப்பெருமையாமபுகழும் பெற்றியதோ = அப்படிப்பட்டபெருஞ்சிறப்பினையுடைய அவாகம்மரபினப்பெருமை யாம்புகழ்ந்துகூறும் அளவினதோ கூறுதற்கரியது. எ-று

உம்மை முற்றும்மை ஏகாரமிரண்டனுள் முன்னையது தேற்றம், பின்னையது பிரிநிலை. ஒகாரம் வினாவின்கணின்ற எதிர்மறை, சிவார்ச்சனை இவர்க்குப் பரம்பரைத்

தொண்டாகவாய்த்தனறி இடையில வந்ததன்றாகவின் “வழிவழியே திருத்தொண்டின்வீரும்பியவாச்சீனை” என்றும், அது நித்தியம் நித்தியாகம் நைமித்திகம், நைமித்திகாகம் காமியம் காமியாகம் என அறுவகைப்படுதலின் அர்ச்சினையென னுது, “அர்ச்சினை” என்றும், பிராமணர் சிவதீக்கையுடையராய் மகாசைவரொன்பெயர்பெற்றும், ஆன்மாததபூசைக்கன்றிப் பராததபூசைக் குரியரல்லராகவின், “சிவவேதியாகவேயுரிடன்” என்றும், அதற்கைய அவரம்பின்பெருமை அளவிடற்கரியதாகவின், “யாம்புகமுட்பெற்றியதே” என்றும் கூறினாரெனக். அர்ச்சினை சிவவேதியாகவே உரியதாகவே “போகொண்ட பாப்பான் பிரானனை யாசசித்தாற - போகொண்ட வேந்தாககுப் பொல்லா வியாதியாம் - பாகொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாமெனதே - சாகொண்ட நாடு தெரிந்ததை தானே.” என்றும் திருமந்திரத்தாலும், “சிவனமுக்கநீ வேசனித்த விப்பிர சைவ - ரிவரேயருச்சினைக்கென நெண.” அயனமுக்கநீ வேசனறிய வந்தணராச சித்தப் - பயனடைதற கிடலிங்கம் பாக்கு.” “பாங்கிலை தீண்டப் பராதத மிவா தீனடிற் - றிகுலகுக காமென்று தேறு” என்னும் சைவசமயநெறியாலும் உணாக (உ)

வேறு.

நாரணற்குநானமுக்கமுறியவொண்ணு நாநனையெயம்பெருமானை னானமான், வாரணத்தினுட்பொருள்களை ததுமாகு மண்ணையெண்ணியகாலமுனறுமனபின், காரணத்தாலுருசிக்குமலையேயாதங்கள கமலமலர்க்கமூல்வணங்குகுகசித்துசிதைப, பூரணத்தான முழுநீறுபூசிவாழும் புனிதர் செயலறிந்தவாபுகலலுறேன.

(இ-ள.) நாரணற்குநானமுக்கமுறியவொண்ணுநாநனை = அச்சுதமுாதநிக்குப் பிரமதேவருக்கும் அறித்தநாய்தலைவரும். எம்பெருமானை = எமதுஇறைவரும், ஞானமானவாரணத்தினுட்பொருள்களைத் துமாகுபண்ணலை = ஞானரூபமாகிய வேதத்தின் உட்பொருளாயவுமாயவிளங்கும் நாநருமாகிய சிவபெருமானை, எண்ணியகாலமுனறுமனபின்முக்ககாலங்களிலும் அனபின் காரணத்தாலாச்சிக்குமறையோத்தகளை = அன்பில் வதுவாறுபூசிக்கும் ஆர்ச்சைவர்களுடைய, கமலமலர்க்கமூல்வணங்கி = தாமகாரமலாபேலும் திருவடிச்சீலை வணங்கிக்கொண்டு, கசிந்துகிந்தைப்பூரணத்தானமுழுநீறுபூசிவாழும் = உருக்கமுற்றச சித்தநிறைவேடு திருமேனிமுழுமையும் திருநீறுறையணிந்துவாழும், புனிதர்செயலறிந்தவாபுகலலுறேன = முனிவரியல்பைத் தெரிந்தமட்டுமெய்முழியலுறேன. எ-று

வேதம் விதிவிலக்குளையுணாததம் ஞானரூபமாகவின், “ஞானமானவாரணம்.” என்றும், வாசகம் சத்திரபுமம் வாசகியம் சிவரூபமுமாகவின், “உட்பொருளைத்தமாத்குமண்ணலை” என்றும். அன்பில்வாழி உளளபடி அருச்சித்தவியலாவாகவின், “அன்பின் காரணத்தாலுருசிக்குமறையோ” என்றும், திருநீற்றினியல்பையுணாந்து சித்தநிறைவேடு அணிதலின், “சிதைப்பூரணத்தானமுழுநீறுபூசிவாழும்புனிதர்” என்றும் கூறினார் திருநீற்றினியல்பாவது - நிமலரது ஞானவடிவழலிறபூதநித்தியமாய அணிவாக்குவசிகரமாய அருந்தினோக்கு ஆரமுதாய்பபசுமலததைநீற்றலின் திருநீறென்பபெயாபூண்டு எவாக்கும் பேரின்பமபயத்தல். முழுமையும்நீறுபூசியமுனிவா எனற்பாலது முழுநீறுபூசியமுனிவா எனநின்றது.

இப்பாடல சில ஏட்டுப்பிரதிகளில்லை (க)

முப்போதுந் திருமேனிதீண்டுவார்புராணம் முற்றிற்று.

திருச்சிறமபலம்

ஆகத்திருவிருத்தம். ௧004.

முழுநீறுபூசியமுனிவர்புராணம்.

ஆதாரமாயனைத்துமாகிநின்றவங்கண்ணெம்பெருமானீரணிந்தவேணிக்
காதார்வெண்டிருக்குழையானருளிச்செய்தகற்பமதுகற்பமுபகற்பபதானு
மாகாதென்றங்குரைத்தவகற்பநீக்கியாமென்றுமுன்மொழிந்தமூன்றுபேத
மோகாதிக்குற்றங்களறுக்குநீற்றைமொழிகுதாமமிருவினைகள் கழிவதாக.

(இ-ள்.) ஆதாரமாயனைத்துமாகிநின்றவங்கண்ணெம்பெருமானீரணிந்தவேணிக்
கூடியும் நிலைபெற்ற அருட்கண்ணரும், எம்பெருமானீரணிந்தவேணி = எமது இறை
வரும் கங்கையைத்தரித்த சடைமுடியரும், காதார்வெண்டிருக்குழையானருளிச்
செய்த = திருக்காதிவணியப்பட்ட வெள்ளிய சங்குண்டலத்தையுடையவருமாகிய
சிவபெருமானருளிய திருநீறு, கற்பமதுகற்பமுபகற்பமாம் = கற்பம் அதுகற்பம்
உபகற்பம் என மூவகையாகும், ஆகாதென்றரைத்தவகற்பநீக்கி = உரியதன்மென்
நீக்கிய அகற்பத்தையொழித்து, ஆமென்றுமுன்மொழிந்தமூன்றுபேதம் = உரிய
வென முக்கூறிய மூன்றுபேதமாகிய, மோகாதிக்குற்றங்களறுக்குநீற்றை = மோக
முதலிய குற்றங்கனையொழிகும் திருநீற்றை, நமமிருவினைகள் கழிவதாகமொழிகு
தும் = நம்முடைய நலவினைதீவினைபென்னும் இருவினைகளும்கழியும்படி இயம்பு
தும். எ-று.

ஆதேயம் ஆதாரத்தாரற்றுகப்படுவது. எவையும் அக்கடவுள்சொருபம் என்ற
படி. அனைத்துமென்னும் உமமை முற்றமமை. அருளிச்செய்தவென்பது அஃநி
னைப்பன்மைவினைப்பெயர். தான் - அங்கு அசைகள். மூன்றுபேத நீறையென
இயையும். மோகாதி - காமாதிமுக்குற்றங்கள். (க)

அம்பலத்தேயுலகுய்யவாடுமண்ணலுவரதாடுமஞ்சினையுமளித்தவாக்க.
ளிமபர்மிசையராமயமாயிருந்தபோதிலீன்றணியகோமயமந்திரத்தினுலேற்ற,
றுமபர்தொழுவெழுஞ்சிவமந்திரவோமத்தாலுறப்பவித்த சிவாங்கிதனிவணா
வுக்கெட்டா, வெம்பெருமான்கழனினைந்தவகிட்டதூநீறிதுகற்பமென்றெ
டுத்திங்கேத்தலாகும்.

(இ-ள்.) இம்பாமிசையுலகுய்யவம்பலத்தேயாடுமண்ணல = இவவுலகத்திலே
ஆன்மாக்களுய்யத் திருச்சிற்றம்பலத்திலே திருநடனம்புரியும் சிவபெருமான, உவந்
தாடுமஞ்சினையுமளித்தவாக்கள் = திருவுளம்கிழந்த அபிஷேகங்கொள்ளும் பஞ்ச
கௌவியங்கனையும் தரும்பசுக்கள், அராமயமாயிருந்தபோதிலே = நோயிலலாதநா
யிருந்தகாலத்திலே, ஈன்றணிபகோமயமந்திரத்தினுலேற்ற = கணநீன்று சமீபிமத
கோவின்மயத்தைச் சத்தியோசாதமந்திரத்தினுலேற்ற, உம்பர்தொழுவெழுஞ்சிவ
மந்திரவோமத்தாலுறப்பவித்த = தேவாவணங்கச் சுவாலித்தெழுநின்ற சிவமந்திர
ஓமத்தினுலே உண்டாகிய, சிவாங்கிதனிவ = சிவாக்கினியிலே, உணர்வுக்கெட்டா
வெம்பெருமான்கழனினைந்திட்ட = அறிவுக்கெட்டாத இறைவர் திருவடிகளைச் சி
ந்தித்த இட்டெடுத்த; தூநீறிதுகற்பமென்றெடுத்தியம்பலாகும் = சத்தமாகிய இவ்
வீபூதியைக் கற்பமென்றெடுத்துக் கூறலாகும். எ-று.

கோமயததை இவ்வாதேற்கவென்னுமையின சாந்திகம் வெளட்டிகம் காமத
மென்னும் மூவகையுங்கொள்க. சாந்திகமாவது-கோமயமிமபோது பசுவின் பிற்
றட்டிலே கைவைத்தேற்பது. பௌட்டிகமாவது - பூமியிலவீழுமுன் தாமரையிலேயீ
லேற்பது. காமதமாவது - பூமியில்வீழுநதபின் எடுபபது நோயின்றி ஈன்றணிய
கோவின்மயமே உரிததாகலின். "ரானநணியகோமயம்" எனறா. அநாமயம்-நோயி
னமை. அங்கு இங்கு அசைகள். (உ)

ஆரணியத்துலாந்தகோமயதவைககைக்கொண்டழகுறதுன்பொடியா
க்கியாவின்சுதத, நீரணிவிதததிரமநீரத்தினாலே நிசயமுறப்பிடித்தோ
மநெருப்பிலிட்டுச், சீரணியுமபடிவெநதுகொண்டசெலவத் திருநீரமுதக
ற்பநதில்லைமனதுள், வாரணியுமுலையுமையார்காணவாடுமாணிக்கக்கூத்தர்
மொழிவாய்மையாலே.

(இ-ள்) வாரணியுமுலையுமையார்காண = கசசணிந்த தனக்கீரையுடைய உமா
தேவியா கண்டுதரிசிக்க, திலலைமன்றுளஆடும = திலலைசசிநாமபலத்திலே திரு
நடம்புரியும், மாணிக்கக்கூத்தாமொழிவாய்மையால் = மாணிக்கம்போலும் நடராஜ
ப்பெருமானருளிய சிவாகமவிதிப்படி, ஆணியத்தலாந்தகோமயத்தைக்கைக்கொ
ண்டு = வனங்களிலே யுலாந்த கோமயததைக கொண்டுவந்து, அழகுறதுன்பொடி
யாககி = சிறககுண்ணிய பொடியாகசெய்து. ஆவின்சுத்தநீரணிவித்து = சுத்
தமாயி கோசலமவிட்டுப் பிசைந்து, அததிரமநீரத்தினாலேநிசயமுறப்பிடித்தோம
நெருப்பிலிட்டு = அநதிரமநீரத்தினாலே திரட்சியுறப்பிடித்து ஒமாகினியிலிட்டு;
சீரணியுமபடிவெநதுகொண்ட = சிறப்பமையுமபடி வெநதபின்கொண்ட, செலவத்
திருநீறுஅதுகற்பமாம் = ஐஸ்வரியுடையோலும் திருநீறு அநகற்பமாம். எ-று.

நிசயம் - திரட்சி வெநது-வீனையெசசத் திரிபு மொழி ஆகமத்தை யுணர்ந்த
வின் ஆகுபெயா. விதி-சத்தியமாகலின் வாய்மையெனறா. மொழிநதவாக்கின்படி
யெனினும் பொருந்தும். (ங)

அடவிபடுமங்கியினால்வெநதநீறுமானிலைகளனறொடக்கவெநதநீறு,மிட
வகைகளெளிகொளுவவெநதநீறுமிட்டி கைகளசுட்டவெரிபட்டநீறு, முடன
னறிவெவவேறேயாவீனீரா லுரை திகழுமநீரங்கொண்டுண்டையாக்கி,மட
மதனிற்பொலிநீருநத்சிவாங்கிகளனறால்வெநததுமறதுபகற்பமரபினாகும்.

(இ-ள்) அடவிபடுமங்கியினால்வெநதநீறும = காடானது தனனிதத்தண்டா
கிய அககினியினாலே வெநதநீறும, ஆனிலைகளனறொடக்கவெநதநீறும = பசுக்களி
ருக்குபிடங்கள அககினிபறிகுகொள்ள வெநதநீறும, இடவகைகளெளிகொளுவ
வெநதநீறும = பலஇடங்கள அககினிமுள்ள வெநதநீறும; இடடிகைகள்சுட்டவெரி
பட்டநீறும = செங்கதககள்சுட்ட அககினியிலே உண்டாகியநீறும (ஆகிய இவறறை);
உடனனறிவெவவேறே = ஒருங்குசோகாமல தனித்தனியே, உரைதிகழுமநீரங்
கொண்டாவீனீரா லுண்டையாககி = சிவாகமங்களிறகும் மநதிரங்களைக்கொண்டு
கோசலத்தினாலே உண்டைசெய்து மடமதனிற்பொலிந்திருந்தசிவாங்கிதன்னால் =
மடாலயத்திலே விளக்கமுற்றிருநத சிவாககினியினால், மரபின்வெந்த துபகற்பமா
கும் = விதிப்படிநீறியது உபகற்பமாகும். எ-று.

படுதல் - மூங்கிலமுதலியவற்றிலுண்டாதல். வேகுதலாலுண்டாகும் நீறுகளை
வெநதநீறென்றார். மந்து - அசை. (ச)

இந்தவகையாலமைத்தநீறுகொண்டே யிருதிறமுஞ்சுத்திவரத்தெறித்தபின்ன, ரத்தமிலாவரனங்கியாறுமெய்மமை யறிவித்தகுருநன்மையல்லாப்பூமி, முந்தவெதிரணியாதேயணியும்போதுமுழுவுதமெய்புண்டரஞ்சந்திரணிப்பாதி, நந்தியெரிதீபநிகழ்வட்டமாகநாதரடியாரணிவர்ன்மையாலே.

(இ-ள்.) இநதவகையாலமைத்தநீறுகொண்டு = இவ்வாறுவிததெடுக்கப்பட்ட விபூதியைக்கொண்டு, இருதிறமுஞ்சுத்திவரத்தெறித்தபின்னர் = அகத்தம் புறத்தம் அசுரபீடையணுாசபடி நிருதிமூலையிலே ஒருசிறிது தெறித்தபின்பு, அத்தமிலாவரனெதிரா = அழிவல்லாத சிவபெருமான முனனும், அநகியெதிரா = அக்கினிமுனனும், மெய்மமையறிவித்தகுருவெதிரா = உண்மைப்பொருளை யுணர்த்திய ஆசிரியாமுன்னும், ஆறுநன்மையல்லாப்பூமிமுந்தவணியாது = வழிநடக்கும்போதும் அசுத்தநிலத்தும் முறப்பட உணியாமல், ஆணியும்போது = விதிப்படியணியுங்கால் முழுவதமெய் = சாவாங்க உத்தானமை, புண்டரம = திரிபுண்டரம, சந்திரணிப்பாதி = பிறைவடிவும், நந்தியெரிதீபம் = சுவாலித்தெரிசினற தீபவடிவாகிய முக்கோணம், நிகழ்வட்டமாக = விளங்குகின்றவட்டம் ஆகிய இவற்றைப்போல; நாதரடியார்ன்மையாலணிவா = சிவனடியவா விதிப்படியணிவாரா. எ-று.

ஆதாரமாயென்பதுமுதலிய இவ்வைந்துசெய்யுட்களுட சில பிரதிகளில்லை. (டு) சாதியினிற்றலையானதருமசீலா தத்துவத்தினெறியுணர்ந்தே தாாதங்கள் கொள்கை, நீதியினிறபிழையாதுநெறியினிறபார் தத்தநியமத்தநிகழ்நகிதன்னிற, பூதியினைப்பதியபாசனத்தககொண்டு புலியதளிணுடையானைப்போற்றநீறறை, யாதிவருபுயமலமும்முததவாய்மையருமுனிவாமுழுவதுமெய்யணிவரனறே.


(இ-ள்.) சாதியினிறலையானதருமசீலா = சாதியிலே தலைமைபெற்ற தருமசீலத்தையுடையவரும், தத்துவத்தினெறியணாரகேசோ = உண்மைநெறியை யுணர்ந்தவரும், தங்கள் கொள்கைநீதியினிறபிழையாதுநெறியினிறபார் = தங்களுடையநியமவொழுக்கத்திலே தவறாது அநநெறியிலே நிற்பவருமாகி ஆதிவருமும்மலமும்முததவாய்மையருமுனிவா = தொன்றுதொட்டுநம முயமலங்களையும் சேதித்த சத்தியமுடைய அரியமுனிவா, நியமத்தநிகழ்நகிதவநகிதனனிறபூதியினை = நியமத்தோடு வளாககப்படும நித்தியாக்கினியிலெடுத்த விபூதியை, புதியபாசனத்தககொண்டு = புதியபாததிரத்தில வைத்துக்கொண்டு, புலியதளிணுடையானைப்போற்றி = புலித்தோலை ஆடையாகப்புகுநத பரமரை வணங்கி, நீறறைமெயமுழுவதமணிவா = அவ்விபூதியைத்திருமேனிமுழுவதும்பூசுவா ஆசலின, இவரே முழுநிறுபூசிய முனிவரென்படுவாரா. எ-று.

இறுதியில்வருவித்தது இசையெச்சம். தருமசீலம்-அவரவாகருரிய வருணவொழுக்கம். கொள்கை - மேற்கொண்ட ஆச்சிரமவொழுக்கம். பாசனமெனக்கூறியும் விபூதியைத்தற்குப் புலித்தோல மான்குறல் முதலியவற்றினமைத்த பைகள் வில்வக்குடுகை சரைக்குடுகை முதலியவும கொள்க (ஈ)

முழுநிறுபூசியமுனிவர் புராணம் முற்றிற்று.

திருச்சிறநம்பலம்.

ஆசத்திருவிருத்தம் - ௧௦௧௪.



அப்பாலுமடிச்சார்ந்தார்புரணம்

மூவேந்தர்தமிழ்வழங்கு நாட்டுக்கப்பான் முதல்வரூடிச்சார்ந்த முறைமையோரு, நாவேய்ந்ததிருத்தொண்டத் தொகையிற்கூறு நற்றொண்டர்காலத்து முன்னும்பின்னும், பூவேய்ந்தநெடுஞ்சடைமேலடம்புதமன்புதியம்திருத்தியிதழி பொருநதவைத்த; சேவேந்துவெல்கொடியா னடிச்சார்ந்தாரஞ் செப்பியவப்பாலுமடிச்சார்ந்தார்தாமே.

(இ-ள்.) மூவேந்தர்தமிழ்வழங்குநாட்டுக்கப்பால் = சேரசோழபாண்டியரென்னும் மூவேந்தருக்கும் உரிய செந்மீழ்நாட்டினுக்கு அப்புறத்திலே; முதல்வரூடிச்சாரந்தமுறைமையோரும் = இறைவனடிகளைடடைந்த இயல்பினரும்; நாவேய்ந்ததிருத்தொண்டத்தொகையிற்கூறும் = (சுந்தரமூத்திராயனாதமது) திருவாக்கர்லருளிய திருத்தொண்டத்தொகையிலே செப்பிய, நற்றொண்டாக்காலத்தமுன்னும்பின்னும் = திருத்தொண்டாக்களுடைய காலத்திற்கு முன்னரும் பின்னரும்; பூவேய்ந்தநெடுஞ்சடைமேல = பொல்வுப்பெற்ற நெடிய சடைமுடியின் மீது, அடம்புதம்புதியம்திருத்தியிதழிப்பொருநதவைத்த = அடம்பும் துமபையும் இளமதியும் கண்கையும் கொன்றையும் அமையசூடிய, சேவேந்துவெல்கொடியானடிச்சார்ந்தாரும் = இடபத்தையேற்கிய வெற்றிக்கொடியையுடைய இறைவா திருவடியை யடைந்தவர்களும், செப்பியவப்பாலுமடிச்சாரந்தார்தாமே = அப்பாலுமடிச்சாரந்தாரென்று உறப்பட்டவர்களேயாம். எ-று.

முறைமையோரும் முன்னும்பின்னும் அடிச்சாரந்தாரும் அப்பாலுமடிச்சார்ந்தார்தாமே எனக்கூட்டுக தாமேயென்பதுதேற்றப்பொருட்டு.

செற்றார்தம்புரமெரித்த சிலையார்செலவத் திருமுருகன்பூண்டியினிற் செல்லுமபோதிற, சுற்றருஞ்சிலவேடர்கவாநதுகொண்ட தொகுத்தியின் பரப்பெல்லாஞ்சுமரதுகொண்டு, முற்றாதமுலையுமையாளபாகன்பூத முதற்கணமேயுடனசெல்லமுடியாப்பேறு, பெற்றாதங்கழல்பரவடிவேனமுன்னைப பிறவியின்றசெய்தவமபெரியவாமே.

(இ-ள்) செற்றாதம்புரமெரித்தசிலையார் = பகைவா முப்புரங்கணையுத்தித்தமேருவல்லையுடையபரமரது; செலவத்திருமுருகன்பூண்டியினிற்செல்லுமபோதில் = செலவமிக்கதிருமுருகன்பூண்டியுடைய செல்லுகால, முற்றாதமுலையுமையாளபாகன்பூதமுதற்கணமே = இளமைமிக்கதனங்களைவாயந்த உமாசேவிபாகராசிய இறைவருடைய முதனமைபெற்ற பூத்கணங்களே, சுற்றருஞ்சிலவேடர்கவாநதுகொண்ட = கட்டார்த்தவல்லையுடையவேடராயவந்து கவாநதுகொண்ட; தொகுத்தியின்பரப்பெல்லாம = திரண்டதிரவியக்குவியல்களையெல்லாம, உடனசுமரதுகொண்டுசெல்ல = உடனே மீட்டும் சுமந்த வரது குவிக்குமபடி முடியாப்பேறுபெற்றார்தங்கழல்பரவ = அழிவிலாத திருவருட்பேறறையடைந்த ஆளுடைய கம்பிகளின் திருவடிகளைவழிபட; அடியேனமுனைப்பிறவியின்றசெய்தவம்பெரியவாம் = அடியேன பூர்வசனமத்திலேபுரிந்ததம மிக்கவாகும். எ-று

ஏகாரம் இரண்டினுள் முந்தியதுபிரிநில பிந்தியது அசை. பெரியவாதே என்பதம் பாடம்.

அப்பாலுமடிச்சார்ந்தார்புரணம் முற்றிற்று.
பத்தராய்ப்பணிவார்சருக்கம் முற்றிற்று.

உ
சிலம்பம்,

திருச்சிற்றம்பலம்.

மன்னியசீர்ச்சருக்கம்.

பூசலார் நாயனார்புராணம்.

அனறினார்புரமெரித்தார்க்காலயமெடுக்கவெண்ணி
யொன்றுமங்குதவாதாகவுணர்வினாலெடுக்குநதன்மை
நன்றெனமனத்தினாலேநல்லவாலயத்தானசெய்த
நின்றவூர்ப்பூசலாதநினைவினையுரைக்கலுற்றும்.


(இ-ள்.) அனறினார்புரமெரித்தார்க்கு = பக்கைவரதுமுப்புரங்களையுநதகித்த பர
மருக்கு; ஆலயமெடுக்கவெண்ணி = கோயிலகட்டுவிக்கருநித்தது, ஒன்றுமிங்குதவா
தாக = ஒருபொருளுகிட்டாதாகலும் உணர்வினாலெடுக்குநதன்மைநன்றென =
அறிவினாலே அமைககுநிலைமை நன்றெனாருநி, மனத்தினாலேநல்லவாலயஞ்செ
ய்த = சித்தத்தினாலே செய்விய ஆலயமிப்பற்றிய, நின்றவூர்ப்பூசலாதநினைவினையு
ரைக்கலுற்றும் = திருநின்றவூரிலவதரித்த பூசலாரநாயனாரின சிந்தனையைச் செப்
பலுற்றும் எ-று. தான - அசை. (க)

உலகினிலொழுக்கமென்றுமுயாபெருநதொண்டைநாட்டு
நலமிசூசிறப்பினமிக்கநானமறைவிளங்குமுதூர்
குலமுதறசிலமென்றுமுதறவிளாமறையோகொள்கை
நிலவியசெல்வமல்கிநிகழ்திருநின்றவூராம்.

(இ-ள்.) உலகினிலொழுக்கமென்றுமுயா = உலகத்திலே வருணச்சீரம் ஒழுக்க
ங்கள் எக்காலத்தும் ஒருகப்பெற்ற, பெருநதொண்டைநாட்டு = சிறந்ததொண்டைநா
ட்டிலே; நலமிசூசிறப்பினமிக்கநானமறை = நன்மைமிக்க சிறப்போடோங்கிய நா
ன்குவேதங்களும, விளங்குமுதூர் = விளங்கப்பெற்ற பழையநகரம் யாதெனில்,
என்றுமுதறசிலமென்றுமுதறவிளாம = எப்பொழுதும் முதன்மைபெற்ற தம்முடைய
குலவொழுக்கம் எஞ்சாதவல்லாத, மறையோகொள்கைநிலவிய = அநதன்ருடைய
நியமங்கள் அமைதிபெறாமல, செல்வமல்கிநிகழ்திருநின்றவூராம் = செல்வமநிரம்பி
விளங்குகின்ற திருநின்றவூராகும். எ-று.

தொண்டைநானாடு சான்றோருடைத்தென்பார் “ஒழுக்கமென்று முயர்பெரு
ந்தொண்டைநாடு” என்றும், அதனுள் திருநின்றவூரேவதொழுக்கமிக்கதென்பார்,
“நாண்மறைவிளங்குமுதூர்” என்றும், மறையவாககுரிய யாதிகனமநிலவதலால்
மறை காலம் வழுவாதுபொழிய அதனும் செல்வவித்தியுடைத்தென்பார், “மறை
யோகொள்கை நிலவியசெல்வமல்கி நிகழ்திருநின்றவூர்” என்றும் கூறினார். நில
விய - வினையெச்சத்திரிபு. (உ)

அருமறைமரபுவழுவப்பதிவந்துசிந்தை
தருமுணர்வானவெல்லாநதமபிரான்கழன்மேற்சார
வருநெறிமாறாவன்புலளர்ந்தெழவளர்நதுவாய்மைப
பொருள்பெறுவேதநீதிக்கையுணர்பொவிவின்மிக்கார்,



(இ-ள.) அரும்பை மரபுவழி வகுப்பதெனது = அரியவை திகழ்ப்புகை அப்பதியிலே அம்மரபிலவதரித்து, சிந்தை தருமுணாவான வெலலாந்தம்பிரானகழைமேறசரூர = சித்தத்திலே நிகழும் சிந்தையை வலலாம சிவபெருமானறிருவடியிலே செறியும்படி, வருநெறிமாறாவன புவளாநதெழுவளாநகைவளருமியலபுகுன்றுதல்வலாத அன்புநாளுக்குநாள்வளராத சாமுடவளாநது, வாயமைப்பொருளபெறவேதீதிகழலை = உண்மைப்பொருளமைந்த வேதீதீயையுடையகலைகளை, உணர்பொலிவின்மிக்ஞூர் = தோந்தமையாலமிகக விளக்கத்திலே சிறந்தாரா. எ-று

உதிகருமபோதே சிவசிந்தையே நிகழ அனபும் உடனுதித்த வளாநதோகநிய தென்பாரா, “அனபும் வளாநதெழுவளாநது” என்றாரா. இதனைப் பூசலாரெனனும் பெயருடைமையானும் அறிக பூசல - அனபு உணர்பொலிவு - உணர்தலானமிகக பொலிவு. (ரு)

அடுப்பது சிவன்பாலன்பாககாமபணிசெய்தலென்றே
கொடுப்பதெவ்வகையுநதேடியவர்கொளகொடுததுககங்கை
மடுப்பதிவேணியையாமகிழந்தறைவதற்கோகோயி
லெடுப்பதுமனததுகொண்டாரிருநிதியினமையெண்ணார்.

(இ-ள.) அடுப்பது = இரதூலுணாசசியால் உதுடிககந்தபாலது, சிவன்பாலன்பாககாமபணிசெய்தலென்றே = சிவபெருமானிடத்தே பத்தியுடையாககுத தககதொண்டை இயற்றலெயென்றுதோந்தது, கொடுப்பதெவ்வகையுநதேடி = அவாசுகூரத்தரு உரியபொருள்களை எவ்வகையானுஞ்சேகரித்து, அவாகொள்கொடுத்தது = அவரேற்றுக்கொள்ளும்படி அளித்து, இருநிதியினமையெண்ணார் = தமக்குப்பெருந்திரவியமின்மையைச் சிந்தியாராய, கருகைமடுப்பதிவேணியையாமகிழந்தறைவதற்கு = கங்காநதிசெறிநதசுடையையுடைய கடவுளவிரும்பிவீற்றிருத்தற்கு, ஓர்கோயிலெடுப்பதுமனததுகொண்டார் = ஒரு ஆலயமகட்டுவித்தலைமனதிலே உணனினார். எ-று. ()

மனததிறைகருதியெங்குமார்திவருந்தித்தேடி
யெனைத்துமொபொருட்பேறின்றியெனசெய்கேனென்றுரைவார்
நினைப்பினாலெடுக்ககேநாந்துநிகழவுறுநிதியமெல்லாந
நினைத்துணைமுதலாததேடிச்சிந்தையாற்றிரட்டிக்கொண்டார்.

(இ-ள.) மனததிறைகருதி = சித்தத்திலே இங்ஙனஞ்சிந்தித்து, மாநிதிவருந்தியெங்குநதேடி = மிககநிரவியததை மிகமுயன்று எங்குநதேடியும், ஓர்பொருளெனைத்தும்பேறின்றி = ஒருபொருளும் சிறிதும்பெறாது, எனசெய்கேனென்றுரைவார் = என்னைசெய்யக்கடவேனென்று வருந்துவாராகிய அநாயனாரா, நினைப்பினாலெடுக்ககேநாந்து = நினைவினாலே ஆலயமெடுக்ககேநித்து, நிகழ்வுறுநிதியமெல்லாம் = விளங்குநதிரவியமனைத்தும்; நினைத்துணைமுதலாச்சிந்தையாற்றேடித்திரட்டிக்கொண்டார் = நினையளவுமுதலாகச சித்தத்தாறசேகரித்துப் பெருக்கிக்கொண்டார். எ-று.

எனைத்துமென்பது சிறிதுமெனனும்பொருட்டு ஆலயமெடுத்தற்குரிய பொருள்பலவற்றுள் ஒருபொருளெனும் சிறிதும்பெறாமையான, நினைவினாலெடுக்ககேநாந்தாரென்க. (ரு)

சாத்தனத்தோடுதச்சாதம்மையுமனத்தாற்றேடி
நாதனுக்காலயஞ்செய்நலமபெறுநன்னாட்கொண்டே
யாதரித்தாகமத்தாலடிநிலைபாரித்தன்பாற்
காதலிற்கங்கும்பேரதுங்கணபடாதெடுக்கலுற்றுர்

(இ-ள்) சாதனத்தோடுதச்சர்தம்மையுமனத்தாற்றேடி = வேண்டும்உபகரணம் உளோடுதச்சர்களையும் மனதினாலேசேகரித்தது; எாதனுக்காலயஞ்செயநலம்பெறுநன் னாட்கொண்டு = இறைவருக்கு ஆலயமெடுத்ததற்கியைநத சுபதினத்திலே தொடங்கி; ஆதரித்தாகமத்தாலடிநிலைபாரித்தது = விருமபி ஆகமத்திற்கூறியபடி அடிப்ப டையமைத்தது, அன்பாற்காதலிற்கவருற்போதுங்கண்படாத்தெடுக்கலுறறார் = அன் பேசும் ஆரவத்தினால் இரவீனும் நித்திரையின்றி ஆலயமெடுப்பாராயினார். எ-று.

கங்கும்போதமெனலும் உம்மை உயாவு சிறப்பு. பகலேத்தழுவிநின்றலின் எ சவும்மையுமாம். (ச)

அடிமுதலுபானமாதியாகியபடைகளெல்லாம்
வடிவுறுநதொழில்கணமுற்றமனத்தினால்வகுத்துமான
முடிவுறுசிகரநதானுமுன்னியமுழத்திற்கொண்டு
நெடிதுநாள் கூடக்கோயினிரமபிடநினைவாறசெய்தார்.

(இ-ள்.) அடிமுதலுபானமாதியாகியபடைகளெல்லாம் = அடியிலே முந்தியதா கிய உபானமுதலிய அடுக்கையெல்லாம், வடிவுறுநதொழில்கணமுற்றமனத்தினால் வகுத்து = விமபததோடுகூடிய சிறப்புவேகைளமைய மனதினாலேயுண்டாகி, மான முடிவுறுசிகரமுமுன்னியமுழத்திற்கொண்டு = மாட்சிமைப்பட்ட முடிவிலேவைக் கும சிகரமும் சிறப்பதற்கூறிய முழவளவிலேவகுத்தது, நெடிதுநாள்கூட = நெடுங் காலஞ்செல்ல, நினைவாறகோயினிரமபிடசெய்தாரா = சிந்தனையிலை ஆலயம்பூந தியாகச் செய்தாரா. எ-று.

உபானம் - கீழமைக்குஞ் சித்திரவரி. தான் - அசை. முன்னுதல் - சிந்தித்தல்; அது அதனகாரியமாகிய அறைதலையுணாததிறறு (எ)

தூபியுநட்டுமிககசுதையுநல்வினையுஞ்செய்து
குவலுமமைததுமாகோயில்குழமதினும்பேக்கி
வாவியுநதொட்டுமறறுமவேண்டுவவகுத்துமன்னுந
தாபரஞ்சிவனுக்கேறகவிதித்தநாளாசாரூநாளில்.

(இ-ள்.) தூபியுநட்டு = சிகரமுமவைத்தது, மிககசுதையுநல்வினையுஞ்செய்து = சிறந்த சுகைத்திறலும் சித்திரமவரைதலும்புரிந்து, குவலுமமைத்தது = கிணறுமுன் டாககி, மாடுகோயில்குழமதினும்பேக்கி = அருகிலே ஆலயத்தைச்சூழ்ந்த புறமதினும் மமைத்தது, வாவியுநதொட்டு = தீர்த்தககுளமுமவெட்டி, மறறுமவேண்டுவவகுத்தது = இன்னும்வேண்டுவனவெல்லாம் இயற்றி, சிவனுக்கேறகமன்னுநதாபரம்விதித்தநாளா சாரூநாளில் = நிமலருககுத்தக்கபடி நிலைபெறுமபிரதிஷ்டைக்கு நிச்சயித்த சுபதி னம் நேர்ந்தகாலத்தில எ-று. (அ)

காடவர்கோமான் கச்சிக்கற்றளியெடுத்துமுற்ற
மாடெலாஞ்சிவனுக்காகப்பெருஞ்செல்வமவகுத்தலசெய்வா
னாடமாலறியாதானாத்தாபிக்குமந்நாண்முன்னு
னேடவர்கொன்றைவேய்நதாரிவிடைக்கனவிலெய்தி.

(இ-ள்.) காடவர்கோமான் = காடவவேந்தா; கச்சிக்கற்றளியெடுத்துமுற்ற = காஞ்சியிலே கல்லினால் ஒருஆலயங்கட்டி அதுபூர்த்தியாயினமையால்; மாடெலாஞ் சிவனுக்காக = தமதுசெல்வமெல்லாம் சிவபெருமானுக்குரியவாரும்படி; பெருஞ்செ ல்வம்வகுத்தலசெய்வான் = மிகுதிரவியத்தை ஏற்படுத்தி; நாடமாலறியாதானா =

திருமாலுக்கும் தரிசித்தறகுப் பிரசனரைகாத சிலபெருமானை தாபிக்கும்நாண் முன்னாளரிவிடை = தாபித்தறகுரிசசயித்த அதினைத்திறகு முதற்றினத்து இரவிலை, ஏடலாகொன்றையேயநதாக்கனவிலெய்கி = இதுழவிரிந்த கொன்றமைல் ரையணிகத இறைவா அவாசொப்பனத்திறேனறி. எ-று.

சளி - ஆலயம் முற்றமாடு - ஆலயத்தினபுறம்பிலுள்ள நிலமுமாம். செய்வான்-முற்றெசசம். மாலுமெனனும் உயர்வுசிறப்புமமைதொக்கது. அறியப்படாதாரன் னும் எதிமறைச்செய்ப்பாட்டுவினை எதிமறைச்செயவினையாறினதது. (க)

நின்றலூபபூசலென்பானெழுதுநாணினைநதுசெய்த
நனறுநீடாலயத்துநானைநாமபுகுவோநீயிங்
கொன்றியசெயலோனையொழிந்ததுபின்கொளவாயென்று [தார்.
கொண்டறவாராசடையராத்தொண்டாகேயில்ல்கொண்டருளப போந்

(இள்) நின்றலூபபூசலென்பான = திருநின்றலூரினுள்ள பூசலானென்பவன்; நெடிதுநாணினைநதுசெய்தநனறுநீடாலயத்து = அநெகநாளாகச் சிந்தித்துச்செய்த சிறப்புமிக்கஆலயத்திலே, நானைநாம்புகுவோம் = நானையினம் யாம்செல்வோர், நீயின்கொன்றியசெயலை = நீ இவநெகதாபிக்க உதவீச்சித்ததை, நானையொழிந்ததுபின் கொளவாயென்று = நானையினமகழிய வேறெருநுதினம வைத்துக்கொள்வாயென்று கட்டளையிட்டு, கொன்றைவாசடையரா = கொன்றைமாலிகைக்குடிய நெடிய சடைமுடியையுடையநிலமா, தொண்டாகேயில்ல்கொண்டருளபபோந்தார = அந்நாயனாரைத்த ஆலயத்தை அறக்கீரிக்க எழுந்தருளினார் எ-று. (கஉ)

தொண்டரைவிளக்கதனூயோனருளசெய்ததுயிலைநிகித்
திணடிற்றமனைனநத்ததிருப்பணிசெய்தாராதமமைக
கண்டுநானவணங்கவேண்டுமென்றெழுந்தாரதிலாடுந்
தண்டலைசூழல்சூழநகநின்றலூவநதுசாரதான.

(இ-ள்) துயோன = அந்நாமமுததாரகியபெருநான, தொண்டரைவிளக்க வருள்செய = அந்நாயனார்பெருமையைவினாருத்தறகு இவநனை அருளிச்செய்ய; திணடிற்றமனைன்றுயிலைநிகி = உலியவெற்றியையுடைய அவவரசா நித்திரைவிட்டுமுந்நது, அந்நதிருப்பணிசெய்தாராதமமை = அந்நிருப்பணிச்செய்த அத்தொண்டரை, நானவண்டுணங்கவேண்டுமென்று = யானவண்டுதொழுவெண்டுமென்றிசைத்தது, தண்டலைசூழல்சூழநகநின்றலூ = சோலைகளிவதொகுதிகள் செறிந்த திருநின்றலூரை, எழுந்தாரதிலோடுமவநதுசாரதான = அதிகரித்த அவாவோடும் வந்தடைந்தார். எ-று (கக)

அப்பதியனைநதுபூசலாபரிங்கமைத்தகையி
லெப்புவடையதுவென்றங்கனெய்தினாத்தமமைக்கேட்கச
செப்பியபூசலகேயிலசெய்ததொன்றிலையென்றா
மெய்ப்பெருமையொரெல்லாமவருசுவென்றுசாரதானவேந்தன்

(இ-ள்) அப்பதியனைநது = அந்நகரையடைநது, பூசலாபரிங்கமைத்தகோயில் = பூசலாநாயனார இவகுப்புரிந்த ஆலயம், எப்புவடையதுவென்றங்கனெய்தினாத்தமமைக்கேட்க = எப்பக்கத்திலுள்ளதென்று அவருள்ளாரைவினவ; செப்பியபூசல்கோயில் செய்ததொன்றிலையென்றா = அவாநீரகதியபூசலார் ஆலயம் ஒன்று அமைத்ததிலையென்றதைதாரா; வேந்தன் = அதுகேட்டஅரசர்; மெய்ப்பெருமறையோரொல்லாம் வருகவென்றுரைத்தான் = இந்நகரத்திலுள்ள உண்மைப்பெருமறையோரொல்லாம் ஒருங்குவருகவென்றுகூறினார். எ-று (கஉ)

பூசரெல்லாமவநதுபுவலனறன்னைக்காண
 மாசிலாபபூசலாராமாரெனமறையேரொலலா
 மாசில்வேதியனிவ்வூரானென்றவரணம்க்கவொட்டா
 னீசனானபாதம்பாலெய்தினுனவெயயவேலான.

(இ-ள்.) பூசரெல்லாமவநது புமலன்றனைக்காண = அரசனெல்லாம்
 ந்த அரசனாக்காணலும், மாசிலேடபூசலாரான = குறறமில்லாதசீர்ததியை
 டைய பூசலானபவா யானெறவினவ; மறையேரொலலாம = அங்கத்தன
 ல்லாம், ஆசிலவேதியனிவ்வூரானென்றவரணம்க்க = குறுமில்லாத அயமறையவ
 இவ்வூரிலிருக்கின்றனென்றுகூறி அறம்க்கவொட்டாக, வெயயவேலானெட்டான
 வெற்றிபெற்றவேறபலையுடைய அவவரசா அதற்குடனபடாது, ாசனானப
 தம்பாலெய்தினுன = தாமே அசசிவனடியாபாலடைந்தார். எ-று. தாம அசை.

தொண்டரை செவ்வகண்டானவனொழுதுநீர்வ
 கெண்டிரையோருடமாதவெடுதகவரையநதானயாதிக
 கண்டாநாயசனாததபிததபுலநாளினறெனறுமலமக
 கண்டடிபணியவந்தகனகொழுசலருளாபெறெறனன.


(இ-ள்) தொண்டரைசெவ்வகண்டமனனெனொழுது = ஆங்கடைந
 அந்நாயனாககண்ட அரசவனவகி, எனமசையோருமேத நீரிநகெடுத்தவா
 யநதானயாது = எட்டுத்திசுகிளையானாருததிசுமபடி தேவார இங்கேகட்டியஆ
 யம எதீ, அண்டாராயகலாயிக்குசதபீதகருளு நாளினறெனறு = தேவநாயக
 கியசிவபெருமானை இங்கே பிரதிஷ்டைசெடவிகருநீனம பூததினமென்று க
 ணுதலருளபெறறு = நெறநிககணனுடைய ஆங்கிலநாளினுலநிறுது; உமமைக
 ணட்டிபணியவந்தேனெனன = தேவாரைககனி திருமடிவண்க்சவந்தேன என
 றார். எ-று. தான. அசை (கசு)

மன்னவனுரைபககேட்டவன்பாதார்புருணகிடுகாக்கி
 யெனையோபொருளாககொண்டையோபிரானருளசெய்தாரேவ்
 முனவருநிதியிலாமையததினைமுயன்றகோயி
 லினனதாமெனறுசுகநிதவெடுதநவாடுடுததாசரொனனார்.

(இ-ள்) மன்னவனுரைபககேட்டவன்பாபருளகிடுகாக்கி = அரசருணாக்க
 கேட்ட அவவன்பா மயங்கிப்பாதது, எனையோபொருளாககொண்டையோ
 னருள்செய்தானே = அடியேனை ஓர்பொருளாகத்திருவுள் சதிநகொண்ட எமது
 ருமான இங்ஙனம் அருளசெய்தாராயின முனவருநிதியிலாமையதிருளமுயன்
 றகோயிலினனதாமென்றது = (அங்ஙனமருளியஆலயம்) காணப்படுமதிரவியமில்லா
 யாலமனதினிலைகட்டிய ஆலயமாகுமென்று, சிந்தித்தெடுத்தவாரெடுத்துச்சொ
 னார் = எண்ணி ஆலயமமைத்தவகையை எடுத்ததுகூறினார். எ-று. தாம - ஏ.
 அசைகள். (கடு)

அரசனுமதனைக்கேட்டங்கதிசயமெய்தியென்னே
 புரையறுசுகதையன்பாபெருமையென்றவரைப்போற்றி
 விரைசெறிமலைதாழநிலமிசைசவீழ்ந்ததாழ்ந்து
 முரசெறிதானையோடுமீண்டுதன்முதூர்ப்புக்காள்.

(இ-ள்.) அரசனுமதனைக்கேட்டங்கதிசயமெய்தி = அரசரும் அதைக்கேட்டுவி
 ந்து, புரையறுசுகதையன்பாபெருமை யென்னையென்றவரைப்போற்றி = இணை
 யத்தமனதையுடைய அன்பாபெருமை இருந்தவாறு என்னையென்று அவரைத்துதி



த்து; வினாசெறிமலைதாழநிலமிசைவீழநதாழநது = வாசனீநீரம்யியமலாமாநி
கையல்வரப் பூமியிலேவீழ்ந்துவணங்கி, முரசெறிதானையோடுமீண்டுதன் மூன்று
ப்புக்கான் = முரசுவாதியமுழக்கும் சேனையோடுதிரும்பித் தமதபழையகரத்தை
யடைந்தார். எ-று. அங்கு - அசை, எனனையென்பது வியப்பிடைச்சொல். (கக)

அன்பருமாமத்தசிறுதையாலயததரனாதமமை
நன்பெருமபொழுதுசாரத்தாபிததுநலததினெடும
பினபுபூசனைகளைலலாமபெருமையிறபலநாட்டேணிப
பொன்புனைமனறுளாடுமபொறகழனிழல்புக்கார.

(இ-ள.) அன்பருமனபெருமபொழுதுசார = பூசலாநாயனரும் குறித்தசுப
லக்கினமவநதவுடனே, அமைத்தசிறுதையாலயததரனாதமமைத்தாபித்து = தாம்அ
மைத்த இருசயாலயத்திலே இறைமையுடையதாபித்து பினபுபூசனைகளைலலாமபெரு
மையிற பலநாணலத்தினெடுமேணி = பிள்ளை வழிபாடுகளைலலாம் மேனமைவா
கப்பலதினம சிறப்போடுமிபற்றி (வாழநது), பொன்புனைமனறுளாடுமபொறகழனிழ
லபுக்கார = நனகசபையிலேநடித்தருளும் பொன்போலும் திருவடிநீலையடைந்தார்.

நீண்டசெஞ்சுடையினாக்குநீனைப்பினுடையிலாக்கிப
பூண்டவனபிடைமறநபூசலாபொறநுளபேறி
பாண்டகைவளவாகோமாலுலகுயயவளித்தசெல்வப்
பாண்டிமாதேவியாதம்பாதநவளபரவலுறறேன்.

(இ-ள.) நீண்டசெஞ்சுடையினாக்கு = நெடுகிசகிவநத சடைமுடியையுடைய
நிமலருககு, நீனைப்பினுடையிலாக்கி = சிந்தனையினுலே திருக்கோயிலமைத்து;
பூண்டவனபிடைமறநபூசலாபொறநுளபேறி = தாம்விரதமாகக்கொண்டஅன்
பு இடையேதவிரப்பெறாத பூசலாநாயனருடைய பொன்போலும் திருவடிகளைவ
ணங்கி, ஆண்டகைவளவாகோமான = ஆணமையிலவளமைந்த சோழாகுலக்குரிசி
லா, உலகுயயவளித்த = ஆனமாக்களீட்டெப்பெற்ற, செல்வப்பாண்டிமாதேவியா
ராதம்பாதநவளபரவலுறறேன் = (அன்பாக்கு அருளு) செலவம்போலும் பாண்டிமா
தேவியாரொன்னும் மகையைக்கரடியா திருவடிகளை அதுக்ககலுறறேன் எ-று. ()

பூசலார்நாயனாபுராணம் முற்றிற்று.

திருச்சிற்றமபலம்.

ஆகச்சுருவித்தம - க ரு ச.

மங்கையர்க்கரசியார்புராணம்.

மங்கையாக்குத்தனியரசியெங்குடையவம் வளவர்திருக்குலக்கொழந்துவ
ளைக்கைமாரி,செங்கமலத்திருமடத்தைகனவிநாடாடென்னர்குலப்பழிதீர்
த்ததெய்வப்பால, யெங்கள்பிரான்சண்பையாகோனருளினுலேயிருந்தயி
ழ்நாடுறறவிடாநீக்கித்தங்கள், பொங்கொளியெனடிருளிறுபரப்பினரைப்
போற்றுவார்கழலெம்மாற்போற்றலாமே.


(இ-ள்.) மங்கையாக்குத்தனியரசி = மங்கையர்க்கரசியாரும்; எங்குடையவம் =
எங்குக்குத்தெய்வமும்; வளவர்திருக்குலக்கொழுது = சோழராஜாவின்திருக்

குலத்துதித்தவரும், வளைக்கைமானி = வளையையணிந்ததிருக்கரத்தையுடைய மா லியாரும்; செங்கமலத்திருமடநதை = செந்தாமரையலரிடவ தியும் இலகருமிபோல பவரும், கன்னிநாடாடெனனாகுலப்பழிதீர்த்ததெய்வப்பாவை = பாண்டிநாட்டை யாண்ட பாண்டியாகுலத்தகருநோந்த பழியைநிவாத்தித்த தெயவீகம்பெற்றபாவை யையநிகாப்பவரும், எககளிபிரானசண்பைய கோனருளினாலே = எங்கடகுஇறைவ ராகிய ஆளுடையபிளையாரருளினாலே; இருந்தமிழநாடுறறவிடாநீக்கின்பெருமை பெற்ற தமிழ்நாட்டினருநறறதூண்பதை அகற்றி, தககன்பொங்கொளிவெண்டிரு நீறுபரப்பினா = தமமரபிரகுரிய பேரொளிசுழைத்தவெள்ளிட திருநீறதைதேச மெங்கும்பரவுவித்தவருமாகிப் பாண்டியமாத்தெய்வாரா, போற்றுவதாகழலெமமாற போற்றலாம் = வணங்குகாருடையதிருவடிசள எமமாலவணங்கலாகும் எ-று.

இவரவகரித்தமையாலமங்கையாக்கு மேனமைவாயந்தசென்பா, “மங்கையா க்குத்தனியரசி” என்றும், இவா உலகிழகுசசெய்த உதவியைநோக்கினை செய்வமாக வணங்கத்தகவொன்பார, “எவகடெயவம்” என்றும், சிவபத்தியிறசிறந்த திருக்கு லத்தூதித்தவரென்பார, “வளவா திருக்குலக்கொழுந்து” என்றும், இளம்பருவத்திலே யேவளர்க்குமிடலாதபெருந்தகையை இயைந்தவொன்பார, “வளைக்கைமானி” என்று ம், இறைவாவழிபாட்டால் எவ்வசைசெலவமுமெளிதிலுறுநுமாறு எவாக்குமநல்கி னவொன்பார, “செங்கமலத்திருமடநதை” என்றும், பாண்டியாமரபிலே கூன்பா ண்டியொன்பவரொருவருத்ததூச சைவசமயப்பறதகன்று சமணசமயப்பறறுடை யராயினாரென அசுக்குலத்தகருநோந்த பழியையசற்றிய தெயவீகமுடையவொன்பார, “தென்னர்குலப்பழிதீர்த்ததெய்வப்பாவை” என்றும், அருந்தமிழநாடுடெருமபரம் பிய சமணசமயஅந்நகரத்தை ஆளுடையபிளையாரருளினாலேட்டித்த திருநீற்றி டெனினையை எங்குநகித்துவித்தவரென்பார, “எககளிபிரான சண்பையகோனருளி னாலே இருந்தமிழநாடுறறவிடாநீக்கிவககள பொங்கொளிவெண்டிருநீறுபரப்பினா” என்றும், இத்தகைய இவ்வரைவணங்குபவா எவருமவணங்கும்யலன்பொன்பார, “போற்றுவதாகழலெமமாறபோற்றலாம்” என்றும் கூறினார். சந்தனப்பொதியசசெ ந்தமிழ்முனியுறையுமநாடே செந்தமிழநாடாகவின, அதனை இருந்தமிழ்நாடுடெனாரா.

பூசுரர்குளாமணி டாமபுகலிவோதாபோனைகஞானமபொழிந்தபுனித வாச்சார, நேசடையபாடல்பெறுந்தவத்தினுரைசெய்புவுதியாமெனன்றி நகுகெனனாகோமான, மாசில்புகழ்நெடுமாரனறனசுசுவலவழித்தனுணையாய்நெடுங்காலமனனிப்பினனை, யாசிவென்றியவரோடுங்கூடவீசரடிநிழறகீழ்மாத்ருக்கவருமபெற்றாரா.

(இ-ள்.) பூசுரர்குளாமணியாமபுகலிவோதா = அந்நணர்க்குசசிரோமணியாகிய ஆளுடையபிளையாரா, போனைகஞானமபொழிந்த புனிதவாக்கால = தாம் உண்ட ருளியனானதையே திருப்பாடலாகப்பொழிந்த புனிதத்திருவாசகினாலே, தேசு டையபாடல்பெறுந்தவத்தினு = தெய்வீகமவாயந்த திருப்பாடல்பெற்ற சிறந்த தவமுடைய அப்பாண்டியம்-தேவியாரா; யாமெனன்றிநகுகென்புவுது = யாம் யாத றித்துபுகழ்வது; தென்னாகோமான மாசிலபுகழ்நெடுமாரனறனசுசுவலவழித்தனுணையா நெடுங்காலமனனிப்பினனை = சைவசமயப்பிரவேசத்துக்குத் தககதுணையாகி நெ டுகாலமவாழ்ந்திருந்து பிரபு, ஆசிவென்றியவரோடுங்கூட = எழுவுதலில்லாதகுழக் கத்தையுடைய அந்நாயனரோமெ தாரும்; ஈசரடிநிழறகீழ்மாத்ருக்க வருளும்பெற் றார் = சிவபெருமான் திருவடிநிழலினகீழ் நிலைபெற்றிருக்கத் திருவருளையும்பெ ற்றார். எ-று,



சுண்ணையாகோனருளபெற்றமையன்றி இரத்திருவருளும்பெற்றாரென்ப பொருள் தருதலினை அருளுமெனனும் உமமை இறந்ததுதழீஇய எச்சவுமமையாம் (உ)

வருநாளென அறியுமையாதெய்வப்பொன்னிவளம்பெருகவளவர்குலம்பெருக்குந்தங்க, டி நூநாடுபோறசெழியந்தெனனாடுவிளசகுஞ்சீர்விளக்கிள் செய்யசிறுமடிகள்போற்றி, யொருநாளுந்தஞ்செய்யில்வழுவாதன்பர்க்குடைகீளுங்கோவணமுறெய்துநல்கும், பெருநாமச்சாலியா தங்குலத்திலவந்தபெருந்தகையாரேசர்சிறுமபேசலுற்றும்.

(இ-ள்.) வருநாளென அறியுமையாதெய்வப்பொன்னிவளம்பெருக = பெருகியருவாலகனிலே தவறுதலின்றி எக்காலத்தினும் பெருகிவரும், தெய்வப்பொன்னிவளம்பெருக = தெய்வத்தன்மையுடைய காவிரிநதியால் சகலவளங்களும் செழிகுறப்படி, வளவாகுலம்பெருகுகுந்தங்கடிநூநாடுபோல = சோழவமிசத்தநூல விராத்திசெய்யப்படுகின்ற தம்முடைய சோனாடுபோல, செழியாதெனனாடுவிளசகும் = பாண்டிய அரசருரிய தென்னாட்டைவிளக்கிய, சோவிளக்கினசெய்யசிறுமடிகள்போற்றி = சிறப்புற மகையைக்கரசியாருடைய சிவந்தசிறுமடிகளைவணங்கி, ஒருநாளுந்தஞ்செய்யில்வழுவாத = ஒருநாளும் தமதுதிருத்தொண்டிலே தவறாது, அன்புசுடைகீளுங்கோவணமுறெய்துநல்கும் = அடியவர்களுக்கு ஆடையும் கீளும் கோவணமும் நெய்துகொடுக்கும்; பெருநாமச்சாலியாதங்குலத்திலவந்த = தழுவக்கீர்த்தியையடைய சாலியம்ரபிலே அவதரித்த; பெருந்தகையாரேசாசிறுமபேசலுற்றும் = மிகுசிறப்புடையராகிய நேசநாயனார் திருத்தொண்டை விளம்புடாம என்று

வழுவாதல்குமநேசா எனஇயையும் விளக்கல - சைவசமயத்தாவிளக்கமுறச்செய்தல். அமணசமய அரக்காரத்தை ஒழித்தமையின மங்களயாக்கரசியாரா விளக்கெனரா. கீள - அனாருநாணுசுருப்பதிலாக உட்செகப்படுவது, அது, சிறிதாக்க கிழிக்கப்படுவதாகவின கீளென்பபட்டது (க)

மங்கையர்க்கரசியார்புராணம்முற்றிற்று.

திருச்சிறுமபலம்
ஆத்திருவிருத்தம் - ௧௦௩௭.

நேசநாயனார்புராணம்.

சீர்வளர்சிறப்பின மிக்கசெயன்முறையொழுக்கங்குன்றார்வளாசிறுதவாய்மைநனமையாமன்னவாழும் பார்வளர்புகழின மிக்கபழம்பதிமதிதோய்நெறற்கார்வளர்சிகரமாடக்காமபீலியென்பதாகும்.

(இ-ள்.) சீர்வளர்சிறப்பின் = சோத்திவளாகின நசிறப்போடு; மிக்கசெயன்முறையொழுக்கங்குன்றும் = தமம் முறைமையாகவறுட்டிக்கும மேம்பட்ட ஒழுக்கச்செயலிற்றவறாத, நார்வளாசிறுதவாய்மைநனமையாமன்னவாழும் = அன்புவளர்ப்புற்ற உண்மைமனத்தையுடையவல்லோர் அமரநுவலாழிவற்ற; பார்வளர்புகழின மிக்கபழம்பதி = பூமியிலோகிய புகழிலுயர்ந்த பழையநகரம் யாதெனில்; மதிதோய்நெற்றிக்கார்வளாசிகரமாடம் = சகதிரன்றவழும் உச்சியையும் மேகத்தவழும் சிகரத்த

தையும்வாயந்த மாடங்கனையுடைய, காம்பீலியென்பதாகும் = காம்பீலியென்னும் திருப்பதியாகும். எ.று.

குன்றான்மையாவாமுமபதி காம்பீலி என இயையும். (க)

அநகரதனில்வாழ்வார ஹவையாகுலத்தவந்தார்
மன்னியதொழிலிறறங்கண்மரபின்மேம்பாடுபெற்றார்
பன்னகாபரணாககன்ப்பணிதலைக்கொண்டுபாதஞ்
சென்னியிறகொண்டுபோற்றுநதேசினூர்நேசரென்பார்.

(இ.ள்) அநகரதனில்வாழ்வார = அததிருப்பதியிலேவாழ்பவா; அறுவையாகுலத்தவந்தார = சாலியாகுலத்திலே அவதரித்தவர், மன்னியதொழிலிறறங்கண்மரபின்மேம்பாடுபெற்றார = நிலைபெற்றதொழிலிலே தங்கண்மரபினும் மேன்மைபெற்றவா, பன்னகாபரணங்கன்ப்பணிதலைக்கொண்டு = நாகாபரணராகியரும் பருக்கு அனபராயினுடையதிருத்தொண்டை மேற்கொண்டு, பாதஞ்சென்னியிறகொண்டிப்பாற்றுநதேசினூர் = அவாதிருவடிகளைச்சிரமேற்புனைந்துவழிபடுகின்ற சீர்த்தியினா, நேசரென்பார = நேசநாயனாரென இம் திருப்பெயருடையவா. எ.று.

மரபின்மேம்பாடுபெறல - அவரினும் செல்வமிக்குடையராதல. (உ)


ஆங்கவாமனத்தின்செய்கையானடிப்போதுக்காகுகி
யோங்கியவாகுகின்செய்கையுயாநதவஞ்செழுத்திற்காக்கித்
தாங்குக்கத்தொழிலினசெய்கைதமபிராநடியாக்காகப
பாங்குடையுடையுங்கீளுமபழுதில்கோவணமுடெய்வார.

(இ.ள்) ஆங்கவாமனத்தின்செய்கையானடிப்போதுக்காகுகி = அவா தமமனத்தின்செயலை அமலாதிருவடிகட்கே உரிமையாகுகி, ஓங்கியவாகுகின்செய்கையுயாநதவஞ்செழுத்துக்காகுகி = உயாநதவாக்கின்செயலைச் சிறந்தபஞ்சாககரத்துக்கு உரிமையாகுகி, தாங்குக்கத்தொழிலின்செய்கைதமபிராநடியாக்காகுகி = மேற்கொண்டகைத்தொழிலின்செயல் விமலரடியவாகட்கே உரிமையாகும்படி, பாங்குடையுடையுங்கீளுமபழுதில்கோவணமுடெய்வார = தகுதிபெற்றஆடையும் கீளும் நகங்கோவணமுடெய்வார எ.று

மனத்தின்செய்கை - சிந்தனை வாகுகின்செய்கை - வசனிப்பு எனவே, எப்பொழுதும் இறைவரைச்சிந்தித்தலோடு பஞ்சாககர உச்சாரணமுடையராய்உடையுங்கீளுங்கோவணமுடெய்வாரெனக். ஆங்கு - அசை - ஆக நெய்வாரெனஇயையும்.

உடையொடுநல்லகீற்றுமொடபிலகோவணமுடெய்து
விடையவரடியாவநதுவேணடுமாறீயுமாறறு
விடையறாதரித்தநாளுமவாகழுவிறைஞ்சியேத்தி
யடைவுறுநலத்தராகியரனடிநீழலசேர்ந்தார.

(இ.ள்.) ஒப்பினலலவுடையொடுகீளுங்கோவணமுடெய்து = நிகரற்ற நல்லஆடையோடு கீளுங்கோவணமுடெய்து, விடையவரடியார்வந்துவேணடுமாறு = இடபவாகனத்தையுடைய இறைவரடியவாகவந்து வேண்டியபடி; ஈயுமாற்றாலிடையறாதரித்தது = கொடுக்கும்இயல்பினால் இடைவிடாதுகாடுதது; நாளுமவர்கழுவிறைஞ்சியேத்தி = தினமும் அவாதிருவடிகளைத்தொழுதுதுதித்து, அடைவுறுநலத்தராகியரனடிநீழலசேர்ந்தார



சேரி சீர்தங்கட (சாழ்நாயகம்).

கியானடிநீழல்சோந்தா = செறிந்தவிழவுண்ணியமுடையராசிச் சிவபெருமான்திருவடிநீழலை அடைந்தார். எ-று. (சு)

வேறு

கற்றைவேணிமுடியார்தங்கழல்சோவதற்குக்கலந்தவினை
செற்றநேசர்கழல்வணங்கிச்சிறப்பான்முனைபயிற்புணர்ந்து
பெற்றமுயர்ததார்த்தகாலயங்களைபெருகவமைத்தமண்ணுண்ட
கொற்றவேந்தாகோச்செங்கட்சோழாபெருமைகூறுவாம்.

(இ-ள்) கற்றைவேணிமுடியாதங்கழல்சோவதற்கு = செறிந்தசடைமுடிகளையுடைய சிவபெருமானறிருவடிசையைடைவதற்கு, கலந்தவினைசெற்ற = தொன்றுதொட்டவினையைத் தொலைத்த, நேசாகழல்வணங்கி = நேசநாயனாதிருப்பாதங்களைவணங்கிக்கொண்டு, உற்பபானமுனைபயிற்புணர்ந்து = சிறந்தஉணர்ச்சியால் பூவசன்மநிலைமையைத் தெளிந்தது, பெற்றமுயர்ததார்த்தக்கு = இடத்தைத்தவசமாகவேந்திய இறைவாக்கு, ஆலயங்களைபெருகவமைத்தமண்ணுண்ட = ஆலயங்களைபலிபுறறி இப்பூமியையாண்ட, கொற்றவேந்தாகோச்செங்கட்சோழாபெருமைகூறுவாம் = வெற்றிபெற்ற அரசராகிய கோச்செங்கட்சோழநாயனாதிருப்பவை விளம்புவாம். எ-று.

சோவதற்குச்செற்றவென இயையும். சிறப்பு - ண்டுணர்ச்சியின்மேறது. (இ)

நேசநாயனார்புராணம் முற்றிற்று.

திருச்சிறந்தமபலம்.

ஆகத்திருவிருத்தம் - க0ரஉ.

கோச்செங்கட்சோழநாயனார்புராணம்.

துலையிற்புறவின்றையளித்தசோழநுரிமைச்சோண்டடி
லலையிற்புறளமகிலொடுசந்தணிநீராப்பொனனிமணிகொழிக்குங்
குலையிற்பெருகுஞ்சந்திரதீர்த்தத்ததினமருங்குஞளர்சோலை
நிலையிற்பெருகுந்திருமிடைந்தெடுதண்கானமொன்றுளதால்.

(இ-ள்) துலையிற்புறவின்றையளித்த = துலையிலே புறவின்றைக்குஒப்பதனதுடையளித்த, சோழநுரிமைச்சோண்டடி = சிபிச்சக்கரவர்த்திக்கு உரிமையாகியசோண்டடிலே, அலையில்கிலொடுசந்தணிநீராப்பொனனிமணிகொழிக்கும் = அலைகளினுலே அகிலொடு சந்தணமரங்களையும் முதலுக்களையும் அரசனங்களையும்ஒதுககுநின்ற; அணிநீர்ப்பொன்னிகுலையிலே = அழகியநீரையுடைய காலிரிந்திக்கரையிலே; பெருகுஞ்சந்திரதீர்த்தத்ததினமருங்கு = பெருகுன்ற சந்திரதீர்த்தத்ததினருகே; குளிர்சோலைநிலையிற்பெருகுந்தருமிடைந்த = தண்ணியஇளமரக்காக்களோடு நிலையோடோங்கிய பருமரங்களுந்தழைந்த, நெடுநதண்கானமொன்றுளது = நெடிய சீதனம்நிகழும் காடொன்றுள்ளது. எ-று.

சீகாழியில்அரியயாகியிற்றும சிபிச்சக்கரவர்த்தியைச்சோதிக்கும்படி சிவபிரான் பணித்தவாறு அக்கினிதேவனபுறவுருவாக இருதிரன்கழுருவாய்த்தரத்தலும், அப்புறவு தம்பாலடைக்கலம்புச அச்சக்கரவர்த்தியார்கண்டு தமதுடற்றசையை அப்

புறவின்கிறைக்கீட்டுக அரித்தீட்டும் நிரம்பாமையின், தாமே தூலையிலேநிரப்பித்திரு
 ளருள்பெற்றாராகவின், “ஆலையிற்புறவினிரையளித்தசோழா” என்றா. தக்கன்புதல்
 வியராகிய அசுவனீமுதலிய இருபத்தெழுவரைமணநகசநிரனவீனையரைவெறுத்து
 உரோகணிரால் ஆவமிக்கமையின் தக்கனற நனதுடற்கலைகுறையச்சாபமேறறு
 இசதீரத்தத்தினையதிமுழுக் இதன்கரையிலே இருநதவமியறறி என்றும் ஒருகலைநிலை
 பேராகவும் ஏனைப்பதினைநதகலைகளும வளாதலமகுறைதலமாகவும் வரமேற்றமை
 யின் இததீரத்தம் சநதிரதீரத்தமென்பபெயாபெற்றதென்பது திருவாணக்காவென்
 னும் இததலமான்மியமெனக (க)

அப்பூங்காவில்வெண்ணாவலதன் கீழ்முன்னாளரிதேடு
 மெய்ப்பூங்கழலார்வெளிப்படலுமிக்கதவத்தோவெள்ளானை
 கைப்பூம்புனலுமுகந்தரடடிககமழ்பூங்கொத்தாமணிநதிறைஞ்சி
 மைப்பூங்குவளைக்களத, தாரைநாளுமவழிபட்டொழுமால.

(இ-ள.) அப்பூங்காவில்வெண்ணாவலதனகீழ் = அநதப்பூஞ்சோலையில் வெண்
 னாவலமரத்தினடியிலே, முனனாளரிதேடும = முற்காலத்திலே திருமாலதேடிய, மெ
 யப்பூங்கழலார்வெளிப்படலும = உணமைப்பொலிவமைநத திருவடிகளையுடைய
 பெருமான தெரிசனமளிசதலும மிக்கதவத்தோவெள்ளானை = மேன்மையுற்றத
 வத்தையுடைய ஒருவெள்ளானையானது, கைப்பூம்புனலுமுகந்தரடடி = புழைக்கை
 யிலே தீர்த்தமுருகநது அபிஷேகிசது, கமழ்பூங்கொத்தாமணிநதிறைஞ்சி = மணக
 கின்றபூங்கொத்தையுநதரித்து வணங்கி, மைப்பூங்குவளைக்களதாரைநாளும்வழிப
 ட்டொழுகும் = கருங்குவளைமலாபுரையும் கண்டததராகியகடவுளைத் தினமும் அரு
 சசித்தவரும். எ-று. ஆல - அசை. (உ)

ஆனசெயலாற்றிருவானைக்காவெனறதற்குப்பெயராக
 ஞானமுடையவொருசிலநதிநமபர்செமபொறநிருமுடிமேற்
 கானலவிரவுஞ்சருகுதிராவண்ணங்கலுதவாயநூலான
 மேனறநிருமேற்கட்டியெனவிரிநதுசெறியபுரிநதுளதால்.

(இ-ள.) ஆனசெயலாற்றிருவானைக்காவெனறதற்குப்பெயராக = அநநன்மவ
 யுழிபடுதால் திருவானைக்காவென்று அநற்குப்பெயருண்டாக, ஞானமுடையவொரு
 சிலநதிநம்பாசெமபொறநிருமுடிமேல = ஞானமுதிராத ஒருசிலநதியானது நம்பெரு
 மாணுடைய செமபொறநிருமுடிமீது, கானலவிரவுஞ்சருகுதிராவண்ணம் = அக்கா
 விலுள்ளசருகு உதிராதபடி, மேனறநிருமேற்கட்டியெனவிரிநதுசெறிய = மேலே
 திருமேற்கட்டியபோல விசாலமாகிசெறிய, வாயகலாதுநூலாறபுரிநதுளது = வாயிற
 கலந்ததுலிலே பினனியது. எ-று கானல - காடி. (ங)

நன்றுமிழைத்தசிலம்பிலைப்பரப்பைநாதனடிவணங்குந்
 சென்றயானையநுசிதமெனறதனைசசிதைக்கச்சிலம்பிதா
 னினறுகளிறறினகரஞ்சலவிறமென்றுமீளவிழைத்ததனை
 யன்றுகழித்தபிறறைநாளடலவெள்ளானையழித்ததால்.

(இ-ள.) சிலம்பிநன்றுமிழைத்தவலைப்பரப்பை = சிலநதி நூலினாலே சிறக்கவ
 மைத்தவலையின் பரப்பை, நாதனடிவணங்கச்சென்றயானை = சிவபிராணடிகளைவ
 யுழிபடச் சென்றயானை; அநுசிதமென்றதனைச்சிதைக்க = அசுத்தமென்றுகிந்திதது அ
 தனை அழித்துவிட, சிலம்பியினறுகளிறறினகரஞ்சலவிறமென்றுமீளவிழைத்ததனை =

அச்சிலம்பியானது இத்தினம் யானையின் துதிக்கை சிதைத்ததென்று பின்னரும் இழைத்ததை; அன்றுகழித்தபிற்பிறைநாளடலவெள்ளானையழித்தது அன்றுகழித்த மறுதினம் வலிய அவ்வெள்ளானை சிதைத்தது. எ-று.

கன்றம என்பதிலுள்ள உம்மையும் தானும் ஆலும் அசைகள். அதுசிறம் - உசி தமலலாதது. (ச)

எம்பிரான்றன்மேனியின்மேற்சருகுவிழாமையர்வருத்தி யுமபரிழைத்தநூல்வலயமழிப்பதெயென் துருத்தெழுந்து வெமபிச்சிலம்பி துதிக்கையினிற்புக்குக்கடிப்பவேகத்தாற் கும்பயானைகைநிலத்தின்மோதிக்குலைத்துவிழ்த்தால்.

(இ-ள்.) எம்பிரானறன்மேனியின்மேற்சருகுவிழாமையர்வருத்தி மேனியினமீது சருகுஉதிராமல், யான்வருத்தியுமபரிழைத்தநூல்வலயமழிப்பதெயெ ன்று = யான்வருத்தமுறறு மேலேபின்னிய நூற்பரபபை அழிக்கலாமோவென்று; உருத்தெழுந்துவெமபிச்சிலம்பி = சேறியெழுந்து மனம்புழுங்கிச் சிலம்பியானது, துதிக்கையினிற்புக்குக்கடிப்பவேகத்தால் = யானையின் துதிக்கையிற் புருந்து கடிக்க அதன்ருடைவிடா, குமபயானைசைநிலத்தின்மோதிக்குலைத்துவிழ்த்தது = மத் தகத்தையுடைய யானை கையை நிலத்திலேயடித்தகொண்டு நிலைகுலைத்து விழ்த்த து. எ-று. ஏகாரம்—வினாவின் கணிற்ற எதிமமை. ஆல-அசை. (ஊ)

தறையிற்புடைப்பக்கைபுக்கசிலம்பிதா னுமுயிரீங்க மறையிற்பொருளுந்தருமாற்றான்மதயானைக்கும்வரங்கொடுத்து முறையிற்சிலம்பி தனைச்சோழாகுலத்துவந்துமுன் னுதித்து நிறையிற்புவனகாத்தனிக்கவருள்செய்தருள நிலத்தின்கண்.

(இ-ள்.) தறையிற்புடைப்பக்கைபுக்கசிலம்பியமுயிரீங்க = பூமியிலே மோத லும் துதிக்கையிலே புகக்கசிலம்பியும் உயிரீவிட; மறையிற்பொருளும் = வேதப்பொ ருளாகிய விமலரும்; தருமாற்றான்மதயானைக்குவரங்கொடுத்து = வழங்குங்கிரம பபடி மதயானைசகும் வரமளித்தது, முறையினிலத்தின்கண்முனசோழாகுலத்துவந் துதித்து = நியமபபடி நிலத்திலே முன்னாச சோழகுலத்தில்வந்துதித்து; நிறையிற்பு வனகாத்தனிக்கச்சிலம்பிதனையருள்செய்தருள = முறையால் உலகைப்புரக்கும் படி சிலநதிக்குத் திருவருளபாலிக்க. எ-று.

திருக்கையில்வதியுள் ளணத்தவருள்ளே மாலியவான் புட்பதத்தென்னும் இருவரும், இறைவாதிருத்தொண்டில் ஒருவரினொருவர் சிறத்தலாற் பொருமையுந் துப்பவைகொண்டு, ஓரிடத்திற் சந்தித்துச்சினசருகுகால், மாலியவான் புட்பதத்தனை யானையாகெனச்சபிக்க; அவன் மாலியவானைச் சிலநதியாகெனச் சபித்தனன். இரு வரும் இறைவவாயடைந்து முறையிடடு, அக்கடவுளருளியவாறு இத்தலத்தித்து, இவ்வணம் வழிபட்டு உயிராதுறக்க; இறைவர்காட்சித்தந்து, புட்பதத்தனுக்குச் சிவ பதநல்கி, மாலியவானபால் முந்திச்சபித்தரும் உடைமையின், பிணைச் சிவபத மனிக்கும் திருவுள்ளத்தால் முன்னர்ச் சோழகுலத்துதிக்கத் திருவருள்புரிந்தாராக வின், “தருமாற்றான் மதயானைக்கும்வரங்கொடுத்துச் சிலம்பிதனைச் சோழர்குலத்து முன்னுதித்துப் புவனகாத்தனிக்க வருள்செய்தருள” என்றொண்க. தான்-அசை. சிலம்பிதனை-வேத்துமையக்கம். திறை-செங்கோல். (ஊ)

வேறு

தொன்மைதருசோழர்குலத்தரசனஞ்சுபதேவன்
றன்னுடையபெருந்தேவிகமலவதியுடன்சார்து
மன்னுபுகழ்த்திருத்திலலைமன்றாமலாப்பாதன
சென்னியுறப்பணிகதேத்தித்திருப்படிக்கீழ்வழிபடுகாள்.

(இ-ள்.) தொன்மைதருசோழர்குலத்தரசனஞ்சுபதேவன் = தொன்றுதொட்டு
வந்த சோழகுலாதிபராகிய சுபதேவனென்பவா (புத்திரப்பேற்றைவிருமபி); தன்னு
டைய பெருந்தேவிகமலவதியுடன்சார்து = தன்னுடைய பெரியமனைவியாகிய கம
லவதியோடு அணுகி; மன்னுபுகழ்த்திருத்திலலை = நிலைபெற்ற கீர்த்தியையுடைய
சிதம்பரத்திலே, மன்றாமலாப்பாதம் = சிறசபையிலே நகுத்தருளும் செந்தாமரை
மலாபோலும் திருவடிகளை, சென்னியுறப்பணிகதேத்தி = சிரம்பொருந்தவணங்கித்
ததித்த; திருப்படிக்கீழ்வழிபடுகாள் = திருவணுகளை திருவாயிற்படியின்மேல் தின
மும் வழிபட்டுவரும் ராளிலே. எ-று.

அணுக்கம் அணுகுகெனையதுபேரீ. அணுக்கம்-சமீபம். (வ)

மக்கட்பேறின்மையினான்மாதேவியார்தமக்குச்
செக்காரெடுஞ்சடைக்கூத்தாநிருவுள்ளஞ்செய்தலினான்
மிக்கதிருப்பணிசெய்தசிலமபிகுலவேந்தாமகி
ழக்கமலவதியிற்பினனிமகவாய்வந்தடைய.

(இ-ள்.) மக்கட்பேறின்மையினான்மாதேவியார்தமக்கு = புத்திரப்பேறின்மை
யால் (வரங்கிடாத) கமலவதியாருக்கு, செக்காரெடுஞ்சடைக்கூத்தாநிருவுள்ளஞ
செய்தலினான் = செவ்வானம்போலும் நெடுஞ்சடையையுடைய சிற்பேசா திருவரு
ளபாலித்தமையால், மிக்கதிருப்பணிசெய்தசிலமபி = சிறந்ததிருப்பணிசெய்த அச
சிலநதியானது, குலவேந்தாமகிழக்கமலவதியிற்பினனிமகவாய்வந்தடைய = அவ்
வரசாவிரும்பிய அக்கமலவதி திருவயிறிலே அழகியகுழந்தையாகிவந்தணுக. எ-று.

வேறு.

கழையார்தோளிகமலவதிதன்பாற்கருப்பநாணிமரபி
விழைவாரமகவுபெறவடுத்தவேலையதனிர்காலமுணா
பழையாரொருநாழிகைகழித்ததுபிறககுமேலிப்பசங்குமுவி
யுழையார்புலனமொருமுன்றுமளிக்குமெனனவொள்ளிழையார்.

(இ-ள்.) கழையார்தோளிகமலவதிதன்பால் = மூலகிலபோலும் தோள்களையு
டையவளாகிய கமலவதியினிடத்தே; கருப்பநாணிமரபி = கருப்பகாலம் பூர்த்தி
யாகி, விழைவாரமகவுபெறவடுத்தவேலையதனில = விருப்பநிரம்பிய குழந்தை
யைப் பெறுதற்குரிய சமயத்திலே, காலமுணாபழையார் = காலநிலைமையைநி
ந்த சோதிடர்கள், இப்பசங்குமுவிவொருநாழிகைகழித்ததுப்பிறக்குமேல் = இக்குழ
ந்தை ஒருநாழிகைநீங்கிப் பிறகுமாயின், உழையார்புலனமொருமுன்றுமளிக்குமெ
ன்ன = அகன்றமூவுலகங்களையும் புரக்குமென்று அறைய; ஒள்ளிழையார் = அழகி
ய ஆபரணத்தையணிந்த அக்கமலவதியென்பவள. எ-று.

நெடுநான் அருந்தவம் புரிந்த பெறுதலின் விழைவாரமகவுன்றார். உழை-இடம்.

பிறவாதொருநாழிகைகழித்தென்பிள்ளைபிறக்குமபீரிசென்கா
 ளுறவார்த்தெடுத்துத்தாக்குமெனவுற்றசெயன்மற்றதுமுற்றி
 யறவாணர்கள்சொல்லியகாலமணையப்பிணிவிட்டருமணியை [ள்
 யிறவாதொழிவாள்பெற்றெடுத்தென்கோச்செங்கண்ணோவென்று

(இ-ள்.) பிறவாதொருநாழிகைகழித்தென்பிள்ளைபிறக்கும்பரிசு=இப்பொழுது
 பிறவாமல் ஒருநாழிகைகீங்கி எனகுழந்தையுதிக்கும்படி, என்கூறவார்த்தெடுத்த
 த்தாக்குமென = எனகால்களைப்பொருத்தப்பிணிதது எடுத்ததனாகவிடுமென்றுகூ
 றலும்; உறசெயல்துமுற்றி = பொருத்தமாகிய அச்செயலைப்புகிறது; அறவாணர்
 கள்சொல்லியகாலமணையப்பிணிவிட்டு = கணிதாகன்கூறிய காலம்வருதலும் கட்
 டைவிடுவீக்க, இறவாதொழிவாள் = இறவனம் தலைமுகாதனாகவியவழியும் இறவா
 திருந்த அக்கமலவதி, அருமணியைப்பெற்றெடுத்தது = அரிய அரசனம்போலும் குழந்
 தையைப்பெற்றுக் கரத்திலேநதி, என்கோச்செங்கண்ணோவெனனாள் = எனது
 கோச்செங்கண்ணோவென்று கூறினாள். எ-று. மறறு அசை.

விடுவீக்கவென்னும் பிறவினையெச்சம் விட்டெனத தன்வினையெச்சமாய்த் திரி
 ந்தது. காலம்தாழ்க்க உதித்தமையால் கண்கள்சிவப்பேறினமைகண்டு, “கோச்செ
 ங்கண்ணோ”என ஆவமேலீட்டால் அன்னையாருகாததஅப்பெயரோபெயராயிற்று.

தேவிபுதல்வற்பெற்றிறக்கச்செங்கோற்சோழன்சுபதேவ
 னாவியனையவருமபுதல்வனறன்னைவளர்த்தங்கணிமருட
 மேவுமுரிமைமுடிக்கவித்துத்தானுமவிருமபுபெருநதவத்தின்
 றுவினெறியைச்சென்றடைநதுதலைவாசிவலோகஞ்சார்ந்தான்.

(இ-ள்.) தேவிபுதல்வறபெற்றிறக்க - மனைவி புதல்வரைப்பெற்றத தேவையோ
 கமடைய, செங்கோற்சுபதேவசோழன் = செங்கோலையுடைய சுபதேவரென்னும்
 சோழர்; ஆவியனையவரும்புதல்வன்றனைவளராதது = தம்முயிர்போலும் அரியத
 னயவைவளர்த்தது, அணிமருடமேவுமுரிமைமுடிக்கவித்து = அழகிய கிரீடத்தை அணி
 தற்குரிய சிரசினிந்தது, தானும்விருமபுதாவிவெருந்தவத்தினெறியைச்சென்றடை
 நது = தாமும் காதலிக்கத்தக்க அழிவற்ற பெருமைப்பெற்ற தவநெறியைச்சார்ந்த
 டைநது, தலைவாசிவலோகஞ்சாராதான = சிவபெருமானுடைய சிவலோகத்தைச்
 சேர்ந்தார். எ-று

அங்கு-அசை உரியபருவத்தே புதல்வர்க்கு முடிசூட்டித்தவநெறியைமேற்கோ
 டல் அரசநீதியாகவின், அதனை தாதைமுதலையோபோனது தாமும் மேற்கொண்
 டனவொன்பார், “தானுநதவநெறியைச்சென்றடைநது.”என்றார். இதில் உமமை இறு
 த்தது தழீஇயது. (கக)

கோதைவேலகர்கோச்செங்கட்சோழர்தாமிக்குவலயத்தி
 லாநிமூர்த்தியருளான்முன்னறிந்துபிறந்துமண்ணாள்வார்
 பூதநாதன்றான்மகிழ்துபொருந்துமபெருநதன்சிவாலயங்கள்
 காதலோடும்பலவெடுக்குதொண்டுபுரியுங்கடன்பூண்டார்.

(இ-ள்.) ஆநிமூர்த்தியருளான்முன்னறிந்துபிறந்துமண்ணாள்வார் = இறைவன்
 திருவருளினும் பூர்வசன்மவுணர்ச்சியோடுதித்த இவ்வுலகுபுரப்பாராகிய; கோதை
 வேலார்கோச்செங்கட்சோழரிக்குவலயத்தில் = வெற்றிமாலையையணிந்த வேற்பு

டையையுடைய கோச்செங்கட்சோழநாயனார் இப்பூமியிலே; பூதநாதன்ருண்மகிழ்ந்
துபொருந்தும் = பூதகணத்தலைவராகிய அப்பெருமான் தாம் காத்தலித்தமரும், பெ
ருந்தன்சிவாலயங்கள் பல = பெருமையும் குளிர்மையும் பெற்ற சிவாலயங்கள் பலவ
றறை, காத்தலோடுமெடுக்குந்தொண்டு = ஆராமையோடும் அமைக்குத்திருத்தொண்
டீட; புரியுங்கடனபூண்டார் = இயற்றும்முறைமையை மேற்கொண்டார். எ-று.
தாம் அசை. (கஉ)

ஆனைக்காவிறுமுன்னமருள்பெற்றதனையறிந்தங்கு
மானைத்தரித்ததிருக்கரத்தார்மகிழுங்கோயிலசெய்கின்றார்
ஞானச்சார்வாமவெண்ணாவலுடனேகூடநலஞ்சிறக்கப
பானற்களத்துத்தமபெருமானமருங்கோயிற்பணிசமைத்தார்.

(இ-ள்.) முன்னமானைக்காவிறுமுன்னமருள்பெற்றதனையறிந்து = முன்புதிருவானை
க்காவிலே தாம் அருள்பெற்றதையுணர்ந்து; அங்குமானைத்தரித்ததிருக்கரத்தாராமகி
ழும் = அதலத்திலே மானையேந்திய திருக்கரத்தையுடைய அமலர் காத்தலிக்கும்,
கோயில்செய்கின்றார் = ஆலயத்தை அமைப்பாராகிய அந்நாயனார்; ஞானச்சார்
வாமவெண்ணாவலுடனேகூட = ஞானசம்பந்தமாகிய வெண்ணாவன்மரத்தோடுபொ
ருந்த; பானற்களத்துத்தமபெருமானமருங்கோயிற்பணிநலஞ்சிறக்கச்சமைத்தார் =
அப்பெருமானமரும் ஆலயப்பணியை அதிவிசித்திரசுகீழ அமைத்தார். எ-று.

இத்தலத்தோங்கிய வெண்ணாவல வளத்திலே மிகுதவம்புரியும் சம்பமுனிவொ
துரோ ஒருநாவற்கனிவீழ, அது தாம்கண்டறியாத தெய்வககனியாக இருந்தமையின,
கைக்கொண்டுதிருக் கைலையைடைந்து அதனையுண்டருளப் பெருமானைப்பிரார்த்
தித்து, அக்கடவுளுண்டுமிகுந்த அபுபுனித வித்தினைத் தாம் உண்ணலும், அது நினை
யுமுன்முனைத்து, சிரத்தின்வழிவெளிப்பட்டு, வேதங்களே மூலமாகவும், உபநிடத
ங்களே பராயாகவும், ஆகமங்களே பணிகளாகவும், சரியைகிரியை யோகங்களே
கிளை வளார் பூங்கொத்துக்களாகவும், ஐவகை ஞானங்களே அரும்பு மலா காய்கனி
கனிர்சகங்களாகவும் தழைத்து, அண்டமுகடடையளாவீ, எவர்க்கும் மலபரிபாகம்
வருவித்தது விளங்கிற்று, அம்முனிவர்வியந்து, அந்நீழலில், தாமேயன்றிப் பறபஃமு
னிவரும் அருந்தவம் புரியப்பெற்றுச் சின்னாள்வசித்து, ஒருநாள் பெருமானைப்பணி
ந்து, அந்நீழலில் என்றும் அகலாதமர்ந்தருளப்பிரார்த்திக்க; பெருமான் அவரை
அக்கனிசுடைத்த இரத ஞானகேத்திர எல்லையினெய்தித் தவம்புரிந்திருக்கப்பணிந்து
த் தாரும் ஞானமயமாகிய அதனடியில்சாந்தியராக விளங்குகின்றாராகலின் ‘ஞான
ச்சாரவாம் வெண்ணாவல்’ என்றும்; இந்நாயனா ஆலயம் அமைக்கத்தணிந்தவழி, அம
லர் அடியவருருவாய்ச்சொப்பனத்தே தோனறி, ஈண்டுநம்மையழிப்பட்டு நிருமித்ததொ
நிற்றிலமைபெற்ற தேவதச்சுலை முன்னனோ நமக்குச்சாத்துதற்பொருட்டு கெண்ட
கைமலைச்சாரலில் ஒரு அரிய விமானமமைத்து நாமருளியபடியே ஆங்குள்ள கெண்
டகைநதியிலே இடப்பட்டிருக்கின்றது; நீசென்று, அங்கே கோடியுருத்திரரார்ப்பூசி
க்கப்பட்டு விளங்கும் அண்ணலைப்பணிந்து, அவாகட்டளைப்படியேகொணர்ந்து சாத்
துகவெனப்பணித்தலும், விழித்தெழுந்து, திருவருளைத்ததித்து, ஆங்குச்சென்று
பணிந்து, அவ்விறைவரதுத்திரகித்தபடியே, அவவிமானத்தையெடுத்து நோக்கி
அதிவியப்புற்று, அந்நதியிலிட்டு ஈங்கடைந்து, காவிரிநதியிலெழுப்பெற்று, அதனைப்
பெருமானுக்குச்சாத்தி, அதிவிசித்திரமரக ஆலயமுமைத்தாராகலின், ‘கோயிற
பணிநலஞ்சிறக்கச்சமைத்தார்’ என்றும், அத்தலமான்மியம் விளங்க வித்தந்தருளி
ரென்க. பானற்களத்துத்தமபெருமானமருங்கோயிற்பணியென்பது அதுவென்றுஞ்
சுட்டளவாய நின்றது. பானல் - கருங்குவளைமலர். (கக)

மகத்திரிகடமையேவிவள்ளல்கொடையனபாயன்
முதலையருங்குலமுதலோராயமுதற்செங்கண
ரத்தமில்சீர்ச்சோணாட்டிலகநாடுதொறும்மணியார்
சத்திரசேகரனமருந்தானங்கள்பலசமைத்தார்.

(இ-ள்.) கொடையனபாயவள்ளல்முந்தையருங்குலமுதலோராய = சகையீல்
மிக்க அநபாய சோழவள்ளலுக்கு முந்தியகுலாதிபராகிய; முதற்செங்கணர்மந்திரி
கடமையேவி = தலைமைபெற்றகோச்செங்கட்சோழநாயனார் மந்திரிகளை விடுத்தது,
அநதமில்சீர்ச்சோணாட்டிலகநாடுதொறும் = அளவிலாக்கீர்த்தியமைந்த சோழநாட்
டிலே அதன உள்ளிடந்தோறும், சநதிரசேகரனமரும்=சத்திரசடாதாரராகிய சம்பு
வீற்றிருக்கும், அணியார் தானங்கள்பலசமைத்தார் = அழகாரந்த ஆலயங்கள் பல
கட்டுவித்தார். ஏ-று. ஈட்டினகமென்பது அகநாடென்றயது இலக்கணப்பேரலி. ()

அக்கோயிரொறுஞ்சிவனுக்கமுதுபடிமுதலான
மிக்கபெருஞ்செல்வங்கள்விருப்பினுன்மிகவமைத்துத்
திக்கனை துறந்தஞ்செங்கோன்முறைநிறுத்தித்தேர்வேந்தர்
முக்கண்முதனடமாடுமுதற்றில்லைமுன்னினார்.

(இ-ள்.) தோவேந்தரகோயிரொறும் = தேர்ப்படையையுடைய அந்நாயனார்
அவ்வாலயங்கடோறும், சிவனுக்கமுதுபடிமுதலானமிகப்பெருஞ்செல்வங்கள்=சிவ
பெருமானுக்கு அமுதுபடிமுதலாகிய சிறந்தபெரிய செல்வங்களை; விருப்பினுன்மிகவ
மைத்தது = விருப்பத்தினால் மிகவும் ஏறப்படுத்தி; திக்கனை துறந்தஞ்செங்கோன்மு
றைநிறுத்தி = திக்குமுழுமையும் தமது செங்கோலைக் கிரமமாக நிலைபெறுவித்து;
முக்கண்முதனடமாடுமுதற்றில்லைமுன்னினார் = மூன்று நேத்திரங்களையுடைய முத
ற்கடவுள் திருநிருத்தஞ்செய்தருளும் தலைமைபெற்றசெதம்பரத்தைச்சார்த்தார். ஏ-று

திருவாரந்தசெம்பொன்னினம்பலத்தேநடஞ்செய்யும்
பெருமானையடிவணங்கிப்பேரன்புதலைசிறப்ப
வுருகாரின் துளங்களிப்பத்தொழுதேத்தியுறையுநாள்
வருவாய்மைமறையவர்க்குமாளிகைகள்பலசமைத்தார்.

(இ-ள்.) திருவாரந்தசெம்பொன்னினம்பலத்தேநடஞ்செய்யும் = சிறப்புமிக்க
செம்பொனம்பலத்தே திருநிருத்தமியற்றியருளும்; பெருமானையடிவணங்கி = சிவ
பெருமானைத்திருவடிகளில்வணங்கி; பேரன்புதலைசிறப்பவுருகாரின்று = பேரன்
பு அதிகரிக்கஉருகி; உளங்களிப்பத்தொழுதேத்தியுறையுநாள்=மனமகிழ்வணங்கித்
துதித்த வசிக்கும்நாளில், வருவாய்மைமறையவர்க்கு = உளராளின்றசத்தியத்தை
யுடைய தில்லைவாழ்ந்தணர்களுக்கு; மாளிகைகள் பலசமைத்தார் = திருமாளிகை
கள்பல கட்டுவித்தார். ஏ-று. (கக)

தேவர்பிரான் திருத்தொண்டிற்கோச்செங்கட்செம்பியர்கோள்
பூவலயம்போதுகீக்கியாண்டருளிப்புவனியின்மே
லேவியகற்றொண்டுபுரிந்திமையவர்களடிபோற்ற
மேவினார் திருத்தில்லைவேந்தர் திருவடிநிழற்கீழ்.

சுருநீலகண்டயாழ்ப்பாணநாயனாபுராணம்

(இ-ள்) கோச்செங்கட்செம்பியாகோன் = கோச்செங்கட்சோழநாயனா; தேவர்பிரான்நிருத்தொண்டில = தேவநாயகராகிய சிவபிரான்நிருத்தொண்டோடு; பூவலயம்பொதுநீக்கியாண்டருளி=பூமிமுழுமையும் தமக்குரிமையாகக்கொண்டு புரந்தருளி; புவனியின்மேலேவியநறொண்பெயிந்து = உலகத்திலே அப்பெருமான திருவருளாலேவிய அரியநிருத்தொண்டுகளையுமியற்றி; அடியிமையவர்கள்போற்றம் = தம்முடைய திருவடிகளைத் தேவொல்லாம் வழிபடும்படி, திருத்திலைவேந்தர்நிருவடிநிழற்கீழ்மேவினார் = சிதம்பரத்திலே கீற்றிருக்கும் சிறசபாநாயகர் திருவடிநீழலின்கீழ் அடைந்தார். எ-று.

பொதுநீக்கல் - யாவாக்கும்பொதுவாகாது தமக்கே உரிமையாகக்கோடல். இறைவா இயக்கியவழியனறி யாதொருசெயலும் நிகழாமையின், “ஏவியநறொண்டி.” எனறும், சிவபதம்பெற்றோ தேவொலாம்வணங்கத்தக்காராகலின், “இமையவர்களடிபோற்றத்திருவடிச்சீழ்மேவினார்” என்றும் விதந்தாரொன்க. (கஎ)

வேறு.

கருநீலமிடற்றார்செய்யகழலடிநீழல்சேர
வருநீமைபுடையசெங்கட்சே முர்தமலர்த்தாள்வாழ்த்தித்
தருநீமையோசையாழின்றலைவராயுலகமேத்துற
திருநீலகண்டப்பாணர்திறமினிச்செப்பலுற்றேன்.

(இ-ள்.) கருநீலமிடற்றார் = கரியநீலகண்டத்தராகியகடவுளின், செய்யகழலடிநீழல்சேரவருநீமைபுடைய = சிவந்த திருவடிநீழலையுடைய அவதரித்த சீர்மையையுடைய; செங்கட்சோழாதமலாததாளவாழ்த்தி = கோச்செங்கட்சோழநாயனாரின் கலாபோலுந் திருவடிகளைப் புகழறது, நீர்மைதருமோசையாழின்றலைவராய் = இனிமை தங்கிய இசையையுடைய யாழிற்றுகுத்தலைவராகி; உலகமேத்துற்திருநீலகண்டப்பாணர்திறம் = உயர்ந்தோராரற்றுதிக்கப்பெற்ற திருநீலகண்டயாழ்ப்பாணநாயனார் திருத்தொண்டை; இனிச்செப்பலுற்றேன் = இனி இசைக்கலுற்றேன். எ-று.

பூவலயம்பொதுநீக்கியாழ்வழிபட்ட புண்ணியப்பேற்றால் சிவபதம் பெறுவான் அவதரித்தமையின் “கழலடிநீழல்சேரவருநீமைபுடையசெங்கட்சோழா” என்றொன்க. திருவடிநீழல் சேர்த்தற்கு உரிமைபெறவளரும் நீர்மை என்னலும் ஒன்று. (கஆ)


கோச்செங்கட்சோழநாயனாபுராணம் முற்றிற்று.

திருச்சிறமபலம.

ஆகத்திருவிருத்தம் - ௧௦௬௦.

திருநீலகண்டயாழ்ப்பாணநாயனாபுராணம்.

எருக்கத்தம்புவிபூமன்னிவாழ்பவரிவைவன் றன்சீர்
திருத்தரும்யாழிவிட்டுப்பரவுவார்செழுஞ்சோண்டில்
விருப்புறுதானமெல்லாமபணிந்துபோய்விளங்குகடற்
பருபபதச்சிலையார்மன் னுமாலவாய்ப்பணியச்சென்றார்.



श्री गणेशाय नमः

श्री गणेशाय नमः

१०५

(இ-ள்.) எருக்கத்தம்புலியூர்மன்னிவாழ்பவா = திருஎருக்கத்தம்புலியூரிலே செறிவுற்று வாழ்பவர்; இறைவன்றன்கோதிருத்ததும் யாழிவிட்டுப்பரவுவார் = எம்பெருமானகருணைத்திறத்தைச் சிந்திப்புகிக யாழிலேதொடுத்தப் பாடுவார்; செழுஞ்சோடைமீடல்விருப்புறுதானமெல்லாம்பணிந்துபோய் = செழித்தசோழதேசத்திலே விரும்பியசிவதலககள்முற்றும் வணங்கிச்சென்று, விளங்குகூடல = பிரகாசம்பெற்ற மதுவாயிலே; பருப்பதச்சிலையார்மன்னுமாலவாய்ப்பணிடிச்செனரா = மேருமலையைவில்லாகவுடைய விமலா வீற்றிருக்கும் திருவாலவாயைத்தொழுதற்குச் சோந்தார்.

ஆலவாயமர்ந்தார்கோயில்வாயிலையடைந்துநின்ற
பாலையீரோழுதோத்தபண்ணினிற்கருவிவீககிக்
காலமாதரித்தபண்ணிற்கைபலமுறையுமாராய்ந
தேவவார்குழலாள்பாகாபாணிகள்யாழிவிட்டார்.

(இ-ள்.) ஆலவாயமர்ந்தார்கோயில்வாயிலையடைந்துநின்ற = திருவாலவாயின் கண்ணே எழுந்தருளிவிளங்கும் சோமகந்தரக்கடவுளின் திருக்கோயிற்றிருவாயிலே அணுகிநின்ற, பாலையீரோழுதோத்தபண்ணினிற்கருவிவீக்கி = பாலையாயினை பதினாறகோவையினின்றுவிய பண்ணின்வழி நரம்புகளைப்பணித்தது, கைபலமுறையுமாராய்ந்தது = அந்நரம்புகளைக் கைகளாற நடவிப்பாத்தலாகியவறறைபலமுறையினும் சோதித்தது (பின்பு), எலவார்குழலாள்பாகாபாணிகள் = தகரமண்டிய நீண்ட கூந்தலையுடைய அம்பிகைபாகராகிய அண்ணலார்கருகிய இசைப்பாட்டுக்களை, காலமாதரித்தபண்ணில்யாழிவிட்டார் = காலத்திறிகையாத பண்ணொடுகலந்த யாழிவிட்டு வாசித்தார். ஏ-று.

பாலை “ஆயஞ்சதுரந் திரிகோணம் வட்டமெனப் - பாய நான்கும் பாலை யாகும்” என்ற சூத்திரப்படி ஆயப்பாலை சதுரப்பாலை திரிகோணப்பாலை வட்டப்பாலை யென நான்குவகைப்படுத்தலும், அவற்றுள் வட்டப்பாலையிலே பாலையாழ் குறிஞ்சியாழ் மருதயாழ் நெய்தலயாழ் என்னும் நான்குபண்களும் பிறத்தலும், இப்பாலையாழ்முள்ளே செம்பாலை படுமலைப்பாலை செவ்வழிப்பாலை அரும்பாலை கோடிப்பாலை வீளரிப்பாலை மேறசெம்பாலை யென்னும் ஏழுபாலையிசைகளும் பிறத்தலும், இவை வரன்முறைத்திரிபு இடமுறைத்திரிபு என இருதிறப்படுத்தலும், இடமுறைத்திரிபாற்போந்த ஏழுபெருமபாலையினையும் முதலடுத்தது நூற்றுமுன்றுபண்கள் பிறத்தலும், இவ்வணமே வரன்முறைத்திரிபுப்பால்களும் பலதிறப்படுத்தலும், மற்றை முந்திய ஆயப்பாலை சதுரப்பாலை திரிகோணப்பாலையென்பவைகளும் அவ்வணமே பலவகைப்படுத்தலும், பிறவுமநோக்கிக், கலைத்தொழில்களெட்டினுள்ளே, பாடகினைத்த பண்ணுக்கு இணை கினை பகை நட்பான நரம்புகள பெயருநதன்மை மாத்திரையறிந்து வீக்குதலாகிய பண்ணென்னுத்தொழிலை இயற்றினொன்பார். “பாலையீரோழுதோத்த பண்ணினிற்கருவிவீக்கி” என்றும், அவ்வீக்கினநரம்பை அகவிரலாலும் புறவிசலாலும் கரணஞ்செய்து தடவிப்பாத்தலாகிய பரிவட்டினையும், ஆரோகண அவரோகணவகையால இசையைத்தெரிதலாகிய ஆராய்தலும், அதுசுருதி யேற்றலாகிய தைவரலும், ஆகிய கானகரோடு, வாராதவ முதலிய எண்வகையிசைக்கரணங்களும் யாழ்விழற்றினோக்கினொன்பார் “கைபலமுறையுமாராய்ந்தது” என்றும், ஆளத்தியிலே நிரம்பப்பாடுதலாகிய செலவும், பாடகினைத்தவண்ணத்திற் சந்தத்தை விடுத்தலாகிய விளையாட்டும், வண்ணத்திறசெய்தபாடவெல்லாம் இன்பமாகப்பாடலாகிய கையுடும் குடகச்செலவும் தள்ளறசெலவும் பாடுதலான குறும்போக்கும், ஆகிய

விண்க்கலைத்தொழில் காண்கும் அமையவும், யிடற்றின்கண் விடுத்தல் படுத்தல் பலி தல் கம்பிதம் குடிசமென்னும் ஐத்தம் சிகழவும், இறைவர்க்குரிய இசைப்பாட்டுக்க ளைக் காலத்திற்கெய்த பணனொடுகலந்து பாடினரெனினார். "ஏவவார்த்துலாள் பா கர் பாணிகள் காலமாதரித்தபண்ணில் யாழிலிட்டார்" எனும் கூறினார்.

பாலையீரோழுகோத்தம்ன்னென்றது—ஆயப்பாலையாய்நின்ற பதினாற்கோவை யினிறுவிய செம்பாலமுதலிய ஏழுபாலையினையும் என்பர்; "சீரோழ்தொடுத்த செம்பு முறைக்கேள்வியி — தோழோழ்பாலை நிறுத்தல்வேண்டி — பொலியக்கோத்த புலமையோன்?" எனச் சிலப்பதிகாரநூலாரும், அரங்கேற்றக்காதையில் யாழாசிரியனைமைதி யிலுரைத்தாராகலின். இசைக்கரணம் எட்டாவன—சட்டுவிரலாற் றெழில்செய்த லாகிய வார்த்தலும், சட்டுவிரலும் பெருவிரலுக்கட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தலாகிய வடித்தலும், நரம்புகளைத்தெறித்து வலிவிற்ப்பீட்டதும் மெலிவிற்ப்பீ டதும்நிரல்பட்டதும் அறிதலாகிய உறத்தலும், ஒன்றிடைபீட்டிமும் இரண்டிடைபீட்டிமும், நரம்புகளைத்தெறித்தலாகிய உறத்தலும், இடக்கைச் சட்டுவிரலுருட்டலும், வலக் கைச்சட்டுவிரலுருட்டலும், சட்டொடுபெருவிரற்கூட்டியுருட்டலும், இருபெருவிர லும் இயைத்தடனுருட்டலுமாகிய உருட்டலும், திருத்தியநரம்பை மிசவுத்தொட்டித் திருவிடுத்தலாகிய தெருட்டலும், சட்டுவிரலாலும் பெருவிரலாலும் அன்றதலாகிய அனாலும், நரம்புமுற்றும் விளிமுறையாற்பற்றி எழுப்புரலாகிய பட்டடையுமாம். ஈண்டிகூறியவற்றினவிரிவைக் கூர்ப்புராணம்கண்ணன்மணம்புணர்ந்தவத்தியாய ததம், சிலப்பதிகாரத்திலே, காணல்வரி, வேனிற்காதை, ஆய்ச்சியர் ஞானை முத லியவற்றினும் உணர்க. (உ)

மற்றவர்கருவிப்பாடன்மதுரைநீடாலவராயிற்
கொற்றவன்றிருவுள்ளத்துக்கொண்டுதன்றொண்டர்க்கெல்லா
மற்றைநாட்களவிலேவவருட்பெரும்பாணனானாத்
தெற்றினார்புரங்கள்செற்றாதிருமுன்புகொண்டபுக்கார்.

(இ-ள்.) அவர்கருவிப்பாடல் = அந்நாயனாருடைய யாழ்க்கருவியின் இசையோ டுகடியபாடலை; மதுரைநீடாலவராயில் = மதுரையிலே மேம்பட்டதிருவாலவராயின் கண்வதித்தருளும்; கொற்றவன்றிருவுள்ளத்துக்கொண்டிருபெருமான திருவுள்ள த்திலே கொண்டருளி; தன்றொண்டர்க்கெல்லாம் = தம்முண்டயதிருத்தொண்ட ர்களுக்கெல்லாம்; அற்றைநாட்களவிலேவ = அன்றையதினம் சொப்பனத்திலே (தோன்றி அவரைச் சநிதியிலே அழைத்துப்பாடுவிக்கும்படி) கட்டினாயிட; அருட் பெரும்பாணனானா = (அவர்கள்) திருவருட்பெருமைவாய்த்த அப்பாணநாயனானா; தெற்றினார்புரங்கள்செற்றாதிருமுன்பு கொண்டபுக்கார் = பகைவர்முப்புரங்களை யுழித்த பரமாச்சந்திரமுன்பு கொண்டிணந்தார். எ-று. மறது-அசை. (க)

அன்பர்கள்கொண்டபுக்கப்பொழுதினிலிவைபாகன்
றன்பெருமணியாமென்றுதமக்குமெய்யுணர்ந்தலாலே
மன்பெரும்பாணனானாமறைபாடவல்லார்
முன்பிருத்தியாழிற்குடன்புத்தல்வரைப்பாடுகின்றார்.

(இ-ள்.) மன்பெரும்பாணனானாம் = நிலைபெற்றபெருமையையுடைய யாழ்ப்பா ணநாயனானாம்; அன்பர்கள்கொண்டபுக்கப்பொழுதினில் = அடியவர்களை அழைத்துச் சென்றகாலில்; அரிவைபாகன்மன்பெரும்பணியாமென்றுதமக்குமெய்யுணர்ந்தலா லே = இது உமாபதியினுடைய கட்டினாயாகுமென்று தமக்கு உண்மையானதென்று

ந்ருதலரன், மாமதைபாடிவல்லவர் முன்பிருந்த = பெருமைவாய்ந்தவேததேதரைப் பாடவல்லவராகிய விமலந்திருமுனபு வதிந்து; யாழிற்கூடன்முதல்நாளைப்பாடுகின்ற ரா = யாழ்க்கருவிக்கொண்ட ஆலவாயிலமரும் கடவுளைப்பாடுவாருயினர், எ-று.

அரிவைபாகர் கட்டளைவிடாதவழிவாயிலின்றிநீ பாடுமியல்பாகலின் “அரி வைபாகன்பணியாமென்றுமெய்யுணராதலால் முன்பிருந்தபாடுகினரார்” என்றார். (ச)

திரிபுரமெரித்தவாறுநதேர்மிசைநின்றவாறுங் கரியினையுரித்தவாறுங்காமனைக்காய்ந்தவாறு மரியந்தகரியவாறுமடியவர்க்கெளியவாறும் பழிவினாற்பாடக்கேட்டபரமரூரருளினாலே.

(இ - ள்.) திரிபுரமெரித்தவாறும் = திரிபுரத்தை நீரூக்கியசெய்கையும், தேர் மிசைநின்றவாறும் = அப்பொழுது தேரினமீது நின்றருளியதன்மையும், கரியினை யுரித்தவாறும் = யானையையுரித்த இயல்பும், காமனைக்காய்ந்தவாறும் = மனமதனை யழித்தவகையும்; அரியயந்தகரியவாறும் = அச்சதமுத்திக்ரும் பிரமதேவாக்கும் காணுதற்கரிய நிலைமையும்; அடியவர்க்கெளியவாறும் = அடியவர்க்கெளியராய்விள வரும் அமைதியும், பரிவினாற்பாடக்கேட்டபரமரூரருளினால் = அன்பினாலேபா டாத திருச்செவிபேற்ற அமலா பாலித்த திருவருளினால். எ - று. ஏ. அசை. (இ)

அந்தரத்தெழுந்தவோசையன்பினிற் பாணர்பாடுஞ் சந்தயாழ்தரையிற்சேந்தாக்கில்வீக்கழியுமின்று சந்தரபலகைமுன்னீரிடுமெனத்தொண்டரிட்டார் செந்தமிழ்ப்பாணரூருந்திருவருள்பெற்றுச்சாரந்தார்.

(இ - ள்.) அந்தரத்தெழுந்தவோசை = ஆகாயத்தெழுந்த அசரீரியாகிய ஒலியா னது, அன்பினிற் பாணர்பாடுஞ்சந்தயாழ் = அன்பினாலே பாணர்பாடுதற்குக் கருவி யாகிய செவ்வியயாழ்; தரையிற்சேந்தாக்கில்வீக்கழியும் = பூமியிலுள்ள குளிர்மை தாக்கினால் நரமபின்கட்டுக்கள் தளர்ந்துவிடுமாயினால், இன்றுசந்தரப்பலகைமு ன்னீரிடுமென = இப்பொழுது அழகிய பொற்பலகை முந்தி நீவிர் இடுக எனதுகூற; தொண்டரிட்டார் = அங்கணமே திருத்தொண்டரிட்டனார்; செந்தமிழ்ப்பாணரூ ரும் = செந்தமிழில்வல்ல பாணகாயனாரும், திருவருள்பெற்றுச்சாரந்தார் = இறை வாதிருவருள்பெற்றுக்கொண்டி அதிலிருந்தார். எ-று.

யாழியற்றற்குரிய கொன்றை கருங்காலி முருககு குமிழி தண்க்கென்னும் மரங் களுள்ளே, நீரினின்றதும் வெந்ததும் தக்கநிலைத்திற்பிறவாததும் “இடிவீழ்ந்ததும் வெயிலும் காற்றும் நீரும் நிழலும் மிகுதல்களையோயுற்றதமாகிய மரங்கள், செந் பகை ஆர்ப்பு கூடம் அதிர்வு என்னும் குற்றங்களிற்றதற்கு ஏதவாதல்பற்றி, அக்கு றறமகன்றதாய, நால்வகைக்காற்றும் மயங்குகிலத்தில்களாகது, இளமையும் நெடு ம்பிராயமுமினறி நடுத்தாமாகியதொருமரத்தினை அரிந்தெடுத்து விதிப்படிச்செய்த லீனாதண்டத்தினையுடையதாகவின, இன்னிசையுடைததெனபார, “சந்தயாழ்” என்றும், அதில் வெம்மையகலச் சேந்தாக்கின் நரம்புகளதளர்ந்தலால் அவவின்னி சைகூன்றுமென்பார், “வீக்கழியும்” என்றும் விதந்தருளினாரென்பது. செம்பகையா வது - இன்பயின்றிய தாழ்ந்த இசை. ஆர்ப்பாவது - மரத்தினாயிற்றது ஒங்கியசைத் தல். கூடமாவது - தன்பகையாகிய ஆரும்நரம்பினிசையிற்றருளித்த தன்னேசை மழங்கல். அதிரவாவது - நரம்பைச்சித்தறவுகல்.

சசஉ திருநீலகண்டயாழ்ப்பார்ணநாயனார்புராணம்

தமனியப்பலகையேறித்தநீரிக்கருவிவாசித்
 துமையொருபாகர்வண்மையுலகெலாமறியவேத்தி
 யிமையவர்போற்றவேகியெண்ணிறுனங்கள்கும்பீட்டி
 டமரர்நாடாளாதாளுராண்டவராளுர்சேர்ந்தார்.

(இ - ன்.) தமனியப்பலகையேறித்தநீரிக்கருவிவாசித்தது = பொற்பலகையி
 லேறிவநிந்து கரம்புகளையுடைய யாழைவாசித்து; உமையொருபாகர்வண்மையுலகெ
 லாமறியவேத்தி = உமர்தேவிபாகராகிய பெருமானது கருணைத்திறத்தை உலகமு
 ற்றமறியத்ததித்து; இமையவரபோற்றவேகியெண்ணிறுனங்கள்கும்பீட்டி = தேவ
 றெல்லாம் புகழ்ச்சென்று அளவிலலாத திவ்யதலங்களைத்தொழுது; அமரர்நாடாளா
 தாளுராண்டவராளுர்சேர்ந்தார் = தேவலோகத்தையாளாது திருவாளுரை யாண்ட
 தியாகேசப்பெருமானுகருகிய அததலத்தை யடைந்தார். எ-று.

திருமாலவேண்டித் தேவேந்திரன்பெற்றவழி அவனுக்கருள்பாலித்ததத் தேவ
 லோகத்தமாந்த இப்பெருமான் முசுக்குந்தச்சக்கரவாத்தியின்பொருட்டுத் திருவாரு
 ர்ப்புக்குத் திருவருளசுராத விளங்கினாராகவின் “அமரநாடாளாதாளுராண்டவர்”
 என்றார். இச்சரித்திரவிரிவைக் கந்தபுராணம் தந்தவிரதப்படலத்துணாக. (எ)

வேறு.

கோயில்வாயின் முன்னடைநதுகூற்றஞ்செற்றபெருந்திறலுங்
 தாயினல்லபெருங்கருணையடியார்க்களிக்குநதண்ணளியு
 மேயுங்கருவியிற்றொடுத்தங்கிட்டுப்பாடக்கேட்டங்கண்
 வாயில்வேறுவடதிசையிலவகுப்பபுருநதுவணங்கினார்.

(இ - ன்.) கோயில்வாயின் முன்னடைந்து = ஆலயத்திருவாயிலின்முன்னர
 னுகி, கூற்றஞ்செற்றபெருநதிறலும் = இயமனையுதைத்த பெரியவெற்றியையும்;
 தாயினல்லபெருங்கருணையடியார்க்களிக்குந்தண்ணளியும் = அனையினும் இனிய
 மிக்கிருபையை அடியவர்க்குப்பாலிக்கும் குளிர்ந்தகருணைத்திறத்தையும, ஏயுங்கரு
 வியிற்றொடுத்திட்டுப்பாடக்கேட்டு = தம்பாலுள்ள யாழிலேதொடுத்துப் பாடக்கே
 ட்டருளி; அங்கண்வாயில்வேறுவடதிசையிலவகுப்பபுருநதுவணங்கினார் = அங்கே
 வேறுதிருவாயில் வடதிசையிலவகுத்தருள அவ்வழி உட்புகுந்துதொழுதார். எ-று. (.)

மூலத்தானத்தெழுந்தருளியிருந்தமுதல்வன்றனைவணங்கிச்
 சாலக்காலமங்கிருநதுதமபிரான்றன்றிருவருளாற்
 சிலத்தார்கள்பிரியாததிருவாருரினின்றிப்போய்
 யாலத்தார்த்தகண்டத்தாரமருந்தானமபலவணங்கி.

(இ - ன்.) மூலத்தானத்தெழுந்தருளியிருந்தமுதல்வன்றனைவணங்கி = திருமூ
 லத்தானத்திலே திகழ்ந்தருளும் முதற்கடவுளைத்தொழுது; தம்பிரான்றன்றிருவரு
 னாற்சாலக்காலமங்கிருந்து = தம்பெருமான் தமக்குப்பாலித்த திருவருளினால் நெடு
 ங்காலம் அங்குவசுத்தது; சிலத்தார்கள்பிரியாததிருவாருரினின்றிப்போய் = ஒழுக்கமு
 டையவாபிரிதமகரியஅத்திருவாருரினின்றிஞ்சென்று, ஆலத்தார்த்தகண்டத்தாரமருந்
 தானம்பலவணங்கி = நஞ்சுத்தோடுபொருந்திய கண்டத்தராகிய நமபர்ஹீற்றிருக்
 கும் தலங்கள் பலவறறைப்பணிந்து. எ-று. ஆலத்தோடுஎன மூன்றனுருபுவிரிக்க. (.)

ஆழிசூழுகதிருத்தோணியமர்ந்தவம்மானருளாலே
 யாழின்மொழியாளுமைஞானமூட்டவுண்டவெம்பெருமான்

காழிநாடன் கவுணியர்கோன் கமலபாதம் வணங்குதற்கு
வாழிமறையோர்புகலியினில் வந்தார் சந்தவிசைப்பாணர்.

(இ-ள்.) சந்தவிசைப்பாணர் = சந்தத்தையுடைய இசைக்குரிய யாழ்ப்பாணநாயனார்; ஆழிசூழநதிருத்தோணியமர் நதவம்மானருளால் = பிரளயசாகரப்பெருகவி
ய்மிதந்த திருத்தோணிபுரத்திலமரும் சிவபெருமான் திருவருளினாலே; யாழின்மொழியானுமை ஞானமூட்டவுண்டவெம்பெருமான் = யாழிசையினும் இனிய மொழியையுடைய இறைவியார ஞானப்பானூட்ட உண்டருளிய எமதுபெருமானும்; காழிநாடன் கவுணியர்கோன் கமலபாதம் வணங்குதற்கு = காழிநாட்டுக்கதிபரும் கவுணியர்
குலாகிபருமாதிய ஞானசம்பந்தப்பிரானுடைய திருவடித்தாமரைகளைத்தொழுதற்கு; மறையோர்புகலியினில் வந்தார் = அந்தணாக்குரிய சீகாழியிலணுகினார். ஏறு.

யாழ் - ஆடுபெயர். வாழி-மங்கல இடைச்சொல். சந்தம் - பெருவண்ணம் இடைவண்ணம் வணப்பு வண்ணம் முதலிய வண்ணங்களெழுபத்தாறுமாம். (௧௦)

ஞானமுண்டார்கேட்டருளி நல்லவிசையாழ்ப்பெரும்பாணர்க்கா
னபடியாற் சிறிப்பருளியமருநாளிலவர்பாடு
மேன்மைப்பதிகத்திசையாழிவிடப்பெற்றுடனேமேவியபின்
பாணர்களத்தார்பெருமணத்திலுடனேபரமர்தாளடைநதார்.

(இ-ள்.) ஞானமுண்டார்கேட்டருளி = ஞானப்பாலையருந்திய ஆளுடையபின்
னாயார்கேட்டருளி, நல்லவிசையாழ்ப்பெருமபாணர்க்கானபடியாற் சிறிப்பருளி = நல்
ல இசையமைந்த யாழையேந்திய பெரிய பாணநாயனார்க்கு தக்கபடிசிறப்பளித்தது;
அமருநாளில் = உடன்வசிக்கும்நாளில்; அவர்பாடுமேன்மைப்பதிகத்திசை = உட்பெ
ருமானருளிச்செய்யும் மேன்மைபெற்ற திருப்பதிக இசையை; யாழிவிடப்பெற்றது
னேமேவியபின் = யாழிலே இட்டு வாசிக்கப்பெற்று அவருடனிருந்து சிலநாள்கழிந்
தபின்; பாணர்களத்தார்பெருமணத்தில் = கருகருவனாமலையொத்த கண்டதநர்
அமரும் திருப்பெருமணமென்றுத்தலததிலே, உடனேபரமர்தாளடைந்தார் = அப்பின்
னாயாரோடு தாளும் அமலர் திருவடிமீழலையடைந்தார். ஏறு. (௧௧)

வருமபான்மையினிற்பெரும்பாணர் மலர்த்தாள் வணங்கிவயற்சாலிக்
கருமபாகழனித்திருநாவலூரிற்சைவக்கலைமறையோ
ரருமபாகின்றவணிகிலவும்பணியுமணிநதாரருள்பெற்ற
சரும்பார்தொங்கற்சடையனார்பெருமைசொல்லவலுறுகின்றும்.

(இ-ள்.) வருமபான்மையினிற்பெரும்பாணாமலர்த்தாளவணங்கி = வளரும்அன்
பினாலே திருநீலகண்டயாழ்ப்பாணநாயனருடைய திருவடித்தாமரைகளையிறைஞ்சி;
வயற்சாலிக்கரும்பார்கழனித்திருநாவலூரில் = வயல்களில் நெற்பயிரும கரும்பும்
நிறைந்த மருதநிலஞ்சூழ்ந்த திருநாவலூரிலே; அரும்பாகின்றவணிகிலவும்பணியுமணி
ந்தாரருள்பெற்ற = அரும்புகின்ற இளஞ்சந்திரனையும் அரவையுமணிநத அமலர் திருவ
ருளைப்பெற்ற; சைவக்கலைமறையோர் = சிவாகமங்களை ஒதியுணர்ந்த சிவமறையோர்
ராகிய; சரும்பார்தொங்கற்சடையனார்பெருமைசொல்லவலுறுகின்றும் = வணிகள்கள்க
தியும் மலர்மாலிகையணிந்த சடையநாயனார பெருமையைச்சாற்றுவாம். ஏறு.

பான்மை-சண்டு அன்பு. அருள்பெற்றமறையோர் சடையனானக்கூட்டுக.()

திருநீலகண்டயாழ்ப்பாணநாயனார்புராணம் முற்றிற்று.

ஆததிருவிருத்தம் - ௧௦௩௧.

சடையநாயஞர் புராணம்.

தம்பிரானத்தோழமைகொண்டருளித்தமதுதடமபுயஞ்சேர்
கொம்பனாப் பாலொருதுதுசெல்லவேவிக் கொண்டருளு
மெம்பிரானச்சேரமான் பெருமாளிணையிற்றுணைவரா
நம்பியாருரபயநதாரா ஞாலமெல்லாங்குடிவாழ.

(இ-ள்) தம்பிரானத்தோழமைகொண்டருளி = ஆன்மநாயகராகிய சிவபெரு
மானிச் சினைகங்கொண்டருளி, தமதுதடமபுயஞ்சேர்கொம்பனாபால்=தம்முடைய
பருத்தபுயங்கனையினையும் பரவைநாச்சியார்பால்; ஒருதுதுசெல்லவேவிக்=ஒப்பறற
துதுசெல்லவிடுதது; கொண்டருளுமெம்பிரான = உரிமைகொண்டருளும் எமது
பெருமானும்; சேரமான் பெருமாளிணையிற்றுணைவராம் = சேரமான் பெருமானுய
னருடைய நிகரறற நட்பினருமாகிய, நம்பியாருரபயநதாரா = நம்பியாருரரென்னும் சுந்த
ரமூத்திரநாயனாரை; ஞாலமெல்லாங்குடிவாழபயநதாரா = உலகமுழுமையும் ஆன
மாக்களுயயப் பெற்றளித்தாரா இச்சடையநாயனாரா. எ-று. (க)

சடையநாயஞர் புராணம் முற்றிற்று

ஆகத்திருவிருத்தம் - ௧0௭௧.

இசைஞானியார் புராணம்.

ஒழியாப்பெருமைச்சடையனாருரிமைசெல்வத்திருமணையா
ரழியாப்புரங்களெய்தழித்தாராண்டநமபிதனைப்பயந்தா
ரிழியாக்குலத்தினிசைஞானிப்பிராட்டியாரையெனசிறுபுன்
மொழியாற்புகழமுடியுமோமுடியாதெவாக்குமுடியாதால்.

(இ-ள்.) ஒழியாப்பெருமைச்சடையனாரா = தவிாதவில்லாத மேன்மைகுலவிய
சடையநாயனருடைய, உரிமைசெல்வத்திருமணையார் = உரிமைபெற்ற செல்வத்
திருமணவியாரும், அழியாப்புரங்களெய்தழித்தாரா = அழியாததிரிப்புரங்களைப்பாண
த்தைவிடுதது அழித்த அமலரால், ஆண்டநமபிதனைப்பயந்தாரா=ஆட்கொள்ளப்பட்ட
நம்பியாருரபயநதாராப் புதலவராகப்பெற்றவருமாகிய; இழியாகுலத்தினிசைஞானிபி
ராட்டியாரா=உயாருலத்ததித்த இசைஞானியாரென்னும் எமது இறைவியாரா; என்
சிறுபுன்மொழியாற்புகழமுடியுமோமுடியாது=எனது சிறிய அறபமாகியவாத்தை
யாற்புகழமுடியுமோ முடியாது; எவாக்குமுடியாது = என்னளவேயன்று மறறை
யாவர்க்கும் புகழமுடியாது. எ-று. ஆல் - அசை.

இறைவர்திருபுன்முறவலாற் றிரிபுரம்நீருகுநகால், திருக்கரத்திற்பாணமாயி
ருந்த திருமாலாதிதேவர்கள் தம்மையும் விடுததருளப்பிராததித்துச்சென்று அப்பு
ன்முறவலக்கினியோடு தாடங்கலந்தழித்தாரொன்பது புராணசரித்திரமென்பார்,
“அழியாப்புரங்க ளெய்தழித்தாரா” எனறும், எண்ணிறந்த இசையினரென்பார்,
“புகழமுடியாது”. என்றும் புகன்றொன்க. ஆளப்பட்டவென்னும் செயப்பாட்டு
வினைப்பெயரொச்சம் ஆண்டவெனச் செய்வினைப்பெயரொச்சமாயநின்றது. (க)


இசைஞானியார் புராணம் முற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் - ௧0௭௨.

மன்னியேர்ச்சருக்கம் முற்றுப்பெற்றது.

சென்னை நகரம்

சென்னை நகரம்



வெள்ளாவணச்சுருக்கம்.

மூலமான திருத்தொண்டத்தொகைக்கு முதல்வராயிந்த
 ஞாலமும்யவெழுந்தருளும்பிதமபிரானறோழர்
 காலமலாச்செங்கமலக்கட்கழறிற்றறிவாருடனகூட
 வாலமுண்டாராதிருக்கயிலையிணந்ததறித்தபடியுரைப்பாம்.

(இ-ள்) மூலமான திருத்தொண்டத்தொகைக்கு முதல்வராய் = திருத்தொண்டர் சரித்திரங்களை விளக்குதற்கு மூலமாகிய திருத்தொண்டத்தொகைக்குத் தலைவராய்; இந்த ஞாலமும்யவெழுந்தருளும்பி = இவவுலகமீடேற எழுந்தருளிய நம்பியாரூரரும்; தம்பிரானறோழர் = தம்பிரானறோழருமாகிய சுந்தரமூர்த்திநாயனார்; காலமலர்ச்செங்கமலக்கட்கழறிற்றறிவாருடனகூட = காலையிலலாந்த கமலமலரான கண்களையுடைய சேரமான பெருமானையாரோடு; ஆலமுண்டாராதிருக்கயிலையிணந்தத = ஆலதையைருந்திய அண்ணலாரமரும் திருக்கயிலையடைந்ததை, அறிந்தபடியுரைப்பாம் = தெரிந்தமட்டும் செப்புவாம். எ-று. (க)

படியினீடுமபத்திமுதலன்புநீரிற்பிணத்தோங்கி
 வடிவுநம்பியாரூரர்செம்பொன்மேனிவனப்பாகக்
 கடியவெய்யவிருவினையின் களைகட்டெழுந்துகதிர்பரப்பி
 முடிவிவாதசிவபோகமுதிராந்துமுறுகிவினைந்ததால்.

(இ-ள்) படியினீடுமபத்திமுதல் = பூமியிலோங்கிய பத்தியென்னும் முதலானது; அன்புநீரிற்பிணத்தோங்கி = அன்பென்னும் நீரினாற் பருத்தவைளாந்து, நம்பியாரூராசெம்பொன்மேனிவனப்புவிடவாக = நம்பியாரூரருடையசெம்பொன்போலும் திருமேனிவனப்பே தனக்குரியவடிவமாக; கடியவெய்யவிருவினையின்களைகட்டெழுந்துகதிர்பரப்பி = கடிய வெவ்விய இருவினையென்னும் களைகளைநதோங்கிக்கதிராகிப்பரப்பி, முடிவிவாதசிவபோகமுதிராந்து = அழிவிலலாத சிவபோகமென்னும் பலம்முதிராந்து; முறுகிவினைந்தது = மிகவும்வினைந்தது. எ-று.

ஆளுடைய நம்பிகளவதரித்தமையால் சிவபத்தியானது, அன்பைத்திணக்கருவியாகக்கொண்டு ஓங்கி, எவர்க்கும் இருவினைகளைக்களைந்து, ஞானத்தையுதிப்பித்தது, சிவானந்தமிருதியைத் தந்ததென்பா, பத்தியைமுதலென்பதற் கிணங்க அன்புமுதலியவற்றை நீரமுதலியவாக உருவகித்ததுமன்றி, அப்பத்தி அருவப்பொருளாகலின் இவ்வாளுடைய நம்பிகளின் திருமேனிவனப்பையே அதற்கோ நிலைக்களமாக்கிணூர் ஆக்கவே, அத்திருமேனிமயாய்நின்ற உலகிலோக்கிறறென்பதுகருத்தது. களையப்படுபொருள்களாகிய இருவினைகளைப் பிறர்களைதவன்றித் தானே களைந்தெழுந்ததென்பது தோன்ற “இருவினையின்களைகட்டெழுந்த” எனாரர். வினையினென்புழி இவ் தவிர்வழிவந்த சாரியை. களை - களையப்படுவது. கட்டல் - களைதல். சிவபோகம் - சிவானந்தப்பெருக்கம். (உ)

ஆரமுரகமணிந்தபிரானன்பரணுக்கவன் றொண்ட
 ரீரமதுவார்மலர்ச்சோலையெழிலாரூரிவிருக்குகாட்
 சேரர்பெருமாடனைநினைந்துதெய்வப்பெருமாண்கழல்வணங்கிச்
 சாரன்லைகாடனைவதற்குத்தவிராவிருப்பினுடன்பேரந்தார்.

(இ - ள்.) ஆரமுரசமணித்திரானன்பரணுக்கவன்றெண்டர் = மாலையாக அரணவயணித்த அண்ணலாருடைய அணுக்கத்தொண்டராகிய வன்றெண்டப்பெருமான்; சுரமதுவார்மலாச்சோலையெழிலாருரிலிருக்குநான் = தண்ணிய தேனெழுகும் பூஞ்சோலைகையுடைய அழகிய திருவாருரிலே தங்கியிருக்கும்காளிலு; சேரர் பெருமாடானினைந்து = சேரமான் பெருமானையுணாச் சிந்தித்துப் (பிரிவாற்றாமையால்), தெய்வப்பெருமான் கழல்வணங்கி = தேவநாயகராகிய தியாகேசப்பெருமான் திருப்பாதங்களைத் தொழுதுகொண்டு, சாரமலைநாடணைவதற்கு = சாரலகையுடைய மலைநாட்டைச்சாரத்தற்கு; தவிராவிருப்பினுடன் போந்தார் = நீக்கமில்லாததாதலோடு சென்றார். எ-று. (க)

கண்ணீர்ப்பொன்னித்திருநாட்டுநாதர்மகிழுந்திருப்பதிகண்முன்னியிறைஞ்சியகனறுபோய்முல்லைப்படப்பைக்கொல்லைமான் துன்னியுகைக்குங்குடக்கொங்கிலணைந்து தூயமதிவானீர் [ர். சென்னியிசைவைத்தவர்செல்வத்திருப்புக்கொளியூர்சென்றடைந்தார்

(இ - ள்.) கண்ணீர்ப்பொன்னித்திருநாட்டு = செவ்விய நீர்வழமிக்க காவிரித்திருநாட்டிலே, நாதாமகிழுந்திருப்பதிகண்முன்னியிறைஞ்சியகனறுபோய் = இறைவர்விரும்பிய திருப்பதிகளைச் சிந்தித்துவணங்கி நீக்கிச்சென்று; முல்லைப்படப்பைக்கொல்லைமான் = முல்லைநிலத்தின் கொல்லைகளிலுள்ள மான்கள்; துன்னியுகைக்குங்குடக்கொங்கிலணைந்து = செறிந்து துள்ளிவிளையாடும் மேற்றிசையிலுள்ள கொங்காட்டிறசேர்ந்து, தூயமதிவானீர்சென்னியிசைவைத்தவர் = சுத்தமாகிய சந்திரனையும் ஆகாயகங்கையையும் திருமுடியிலேதரித்த சிவபிரானமரும், செல்வத்திருப்புக்கொளியூர்சென்றடைந்தார் = செல்வம்மிக்க திருப்புக்கொளியூர் அவிநாசியென்னுந்தலத்தைச் சென்றுசேர்ந்தார். எ-று. (ச)

மறையோவாமுமப்பதியின்மாடவீதிமருங்கணைவார்
நிறையுஞ்செல்வத்தெதிர்மனைகளிரண்டினிகழ்மங்கலவியங்க
ஈறையுமொலியொன்றினிலொன்றிலமுகையொலிவநதெழுதலுமங்க
குறையுமறையோர்களையிரண்டுமுடனேநிகழ்வதென்னென்றார்.

(இ - ள்.) அப்பதியின்மறையோவாமுமடவீதிமருங்கணைவார் = அதலததிலே அந்தணர்கள்வாமும் மாடங்கையுடைய வீதியிலெழுந்தருளும் அந்நாயனர், நிறையுஞ்செல்வத்தெதிர்மனைகளிரண்டில் = நிறைகின்ற செல்வத்தையுடைய எதிர்த்த இருமனைகளுள்ளே; ஒன்றினினிகழ்மங்கலவியங்களறையுமொலி = ஒன்றில் மங்கலவாத் தியுகைகள்முழங்கும் ஒலியும், ஒன்றிலமுகையொலிவந்தெழுதலும் = மறையுறையிலே அமுக்கமுக்கமும் வந்து அதிகரித்தலும்; ஆக்குறையுமறையோகளை = அவ்கே வசிக்கும்பிராமணர்களை; இரண்டுமுடனேநிகழ்வதென்னென்றார் = இவ்விரண்டொலியும் ஏககாலத்திலே எழுவது எனையென்று வினாவலா. எ-று. (இ)

அந்தணர்வணங்கியருட்புதல்வரிருவரையாண்டு
வந்தபிராயத்தினர் குளித்தமடுவின்முதலையொருமகவை
முந்தலிழுங்கப்பிழைத்தவனைமுந்தாலணியுங்கலியாண
மித்தமனைமற்றந்தமனைபிழந்தாரமுகையென்றுரைத்தார்.

(இ-ள்.) அந்தணர்வணங்கி = அப்பிராமணர்கள் பணிந்து; ஐயாண்டுவந்தபிராயத்தினரரும் புதல்வரிருவர் = ஐந்துவருடநிரம்பிய வயதின்ராகிய அரியபுத்திரரிரு

வி: சூரித்தமலின்முதலி=முழுவியமலிலேயுள்ள முதலையானது; ஒருமகவமுல் தவிமுல் = ஒருவனை முதபடவிமுல்; இழந்தாரமுலையத்தமனை = அப்புதல்வனை யிழந்தார் அமுதலையுடையது அந்தக்கிருகம், பிழைத்தவனை முந்தாணியுக்கலியாணம் இத்தமனையென்றுகாத்தார் = உயிர்பிழைத்தவனை உபலீதமனிவிக்கும் மக்கவதை யுடையது இத்தக்கிருகம் என்றுகூறினார். ௭-று.

இப்பட்டுச்சினத்துள்ளது இப்பொன்கமுஞ்சனவினது என்பவை இப்பட்டுச்சினம் இப்பொன்கமுஞ்சன இசையெச்சமாய் எஞ்சினின்றற்கு, உடையதென்னும் சொற்களெஞ்சி கலியாணம் இத்தமனை அமுலை அத்தமனையென நின்றன. (சு)

இத்தன்மைவினைக்கேட்டருளியிரங்குந்திருவுள்ளத்தினரா மொய்த்தமுலையத்தார்வன்றொண்டர்தம்மைமுன்னேகண்டுகறஞ்சவைத்தசிந்தைமறையோனுமனைவிதானுமகவிழந்த சித்தசோகருதெரியாமேவந்துதிருத்தாளிறைஞ்சினார்.

(இ-ள்.) இத்தன்மையினைக்கேட்டருளியிரங்குந்திருவுள்ளத்தினராம்=இந்நிலை மையைத்திருச்செவியேற்றுவருந்தும் திருவுள்ளத்தாராகிய; மொய்த்தமுலையத்தார் வன்றொண்டர்தம்மை = அடர்ந்த அரும்பாற்றொடுத்த மாலையையணிந்த நம்பியாரூ ரரை, கண்டுகறஞ்ச = தரிசித்துவணங்கவேண்டுமென்று; முன்னேவைத்தசிந்தைம றையோனுமனைவியும் = நெடுநாளாகச் சித்தத்திலேகொண்டிருந்த அத்தனனும் அவ ன்மனைவியும்; மகவிழந்தசித்தசோகருதெரியாமேவந்து திருத்தாளிறைஞ்சினார்=புத ல்வணியிழந்த மனக்கலக்கருதொன்றாதவராய்வந்து திருவடிகளிற்பணிந்தார். ௭-று.

இன்பமும் தன்பமுமாகிய இரண்டனும் ஒன்றுமிக்வழி மற்றொன்று குறை யுமாகவின் ஆளுடையநம்பிக்கைத்தரிசிக்கும் ஆராமமேலிட்டபொழுது அரியபுத்தி ரசோகம் தெரியாதாயிறென்க. தான - அசை. (சு)

தன்பமகலமுமலர்ந்ததொழுவார்தம்மைகோக்கியந்த வின்பமைநதன்மனையிழந்தீரீரோவென்னவெதிர்வணங்கி முன்புபுருத்தபொனததுமுன்னேவணங்கமுயல்கின்றோ மன்புபுருதாகாமலெழுந்தருளப்பெற்றேமெனததொழுதார்.

(இ - ள்.) தன்பமகலமுமலர்ந்ததொழுவார்தம்மைகோக்கி = வருத்தம்நீங்க முமலர்ச்சியுற்று வணங்குவாராகோக்கி; அத்தவின்பமைநதன்மனையிழந்தீரீரோ வென்ன = இன்பத்தைவினைக்கும் அப்புதல்வனையிழந்தீர் நீரீரோவென்னவிலுக்கு எதிர்வணங்கி = எதிரேயிறைஞ்சி; அதமுன்புபுருத்தபொனது = அச்செயல் முந் நேனெந்தபொனது (இப்பொழுதுசெறிப்பதால் ஆவதென்ன? அதுநிற்க); முன் னேவணங்கமுயல்கின்றோம் = நெடுநாளாகத தேவீராததொழுதற்கு முயல்கின் றயாக்கள, அன்புபுருதாகாமலெழுந்தருளப்பெற்றேமெனததொழுதார் = எவ்களு டைய அன்பு வீண்படாமல் தேவீரொழுந்தருளப்பெற்றோம் (இதுவேபெறும்பேறு) என்றுவணங்கினார். ௭-று. (சு)

மைத்தன்மனையிழந்ததுயர்மறந்துகான்வந்தனைத்தற்கே சிந்தைமகிழ்த்தார்மறையோனுமனைவிதானுஞ்சிறுவனையா ணத்தமுதலையாய்நின்றுமறைத்துக்கொடுத்தேயலிகாசி யெந்தைபெருமான்கழல்பணியேனென்றார்சென்றிடர்க்குளவார்.

(இ - ள்.) சென்றிரிடர்களைவார் = தம்மை அடைக்கலம்புக்காருடைய துன்பத்தை முற்றும் அகற்றவல்ல நம்பியாரூரா , மறையோனுமனைவியுமைந்தன் தனை யிழந்த துயாமறந்து = இவ்வந்தணனும் இவனமனையியும் புதல்வனையிழாத இடவாமறந்து; நான்வந்தனைந்ததற்கேசின்தைமகிழ்ந்தாரா = யாம்வந்ததற்கே உள்ளங்களித்தாராகலின்; யானந்தமுதலைவாய்நின்றிஞ்சிறுவனையழைத்துக்கொடுத்தேயாம அந்தமுதலைவாயினின்றும் இவாபுததிரனை அழைத்துக்கொடுத்தபின்பே, அவிராசியெய்தைபெருமான் கழல்பணியேனென்றார் = அவிராசியிலாமாந்தருளும் எமதுபிதாவாகிய கடவுளின் திருவழகனை இறைஞ்சுவேம் என்றிசைத்தருளினார். எ-று.

மைந்தனை யிழந்ததுயாமறந்து தமதுவருகைக்கேமனமகிழ்தலின் அவரன்பினுறுதிநோக்கி, இத்தகையரது இடவைக்களைதலே இறைவாகருமஉவகையப்ப்பொன்றாகலின் இஃதியறியே இறைவரை இறைஞ்சுவலெனக்கொண்டனொன்பார, “சிறுவனையழைத்துக்கொடுத்தேபெருமான்கழல்பணியேன” என்றானவித்தந்தார.


இவ்வாறருளிச்செய்தருளியிவர்கள் புதல்வனறனைக்கொடிய வெவ்வாய்முதலைவிழுங்குமடுவெங்கேயென்றுவினவிக்கேட் . டவ்வாழ்பொய்கைக்ககரையிலெழுந்தருளியவனையன்றுகவர் வைவ்வானெயிற்றுமுதலைகொடுவருதறகெடுத்தார்திருப்பதிகம.

(இ - ள்.) இவ்வாறருளிச்செய்தருளி = இவனமருளிச்செய்து; இவாகன்புதல்வன்றனை = இவ்விருவாகருடையமைந்தனை , கொடியவெவ்வாயமுதலைவிழுங்குமடு = கொடிய வெய்வாயினையுடைய முதலைவிழுங்கியமடு; எங்கேயென்றுவினவிக்கேட்டு = எவ்விடத்தெனறுவினுவியறிந்துகொண்டு , அவ்வாழ்பொய்கைக்ககரையிலெழுந்தருளி = அந்த ஆழமுள்ள மடுக்கரையிலே அடைந்தருளி, அன்றுகவர்வைவ்வானெயிற்றுமுதலை = அக்காலத்திலேகவாந்த கூரியவாள்போலும் பற்களையுடைய முதலையானது; அவனைக்கொடுவருதற்குத்திருப்பதிகமெடுத்தார் = அப்புதல்வனைக்கொண்டிருதற்குத் திருப்பதிகம் தொடங்கினார். எ-று.

மடுவெங்கேயென்று வினவிக்கேட்டாரொன்றது - வினவிய அக்காலத்து அது மடுவெனாதோற்றம் இல்லையாயிறென்பது குறிப்பினவினங்க வைத்தவாறு. எனவே, மடுவிலே நீரும்முதலையும் புதிதாகவுளவாககிப் புதல்வனையழைத்தானொன்பது. இதனை, “வறந்திடு பொய்கைமுன் னிரம்பமறவ - னுறைந்திடு முதலைவந்துகிப்பவன்னதா - லிறந்திடு மகன்வளந தெயதப பாடலொன - றறைந்திடு சுந்தர னடி கள போற்றுவாம்” என்னும் கந்தபுராணத்திருவிருத்தத்தானுமறிக, (க0)

உரைப்பாருளையென்றெடுத்ததிருப்பாட்டுமுடியாமுன்னுயர்ந்த வரைப்பான்மையினீட்டம்புயத்துமறவிமைந்தனுயிர்கொணர்ந்த திரைப்பாய்புனலின்முதலைவயிற்றுடலிற்சென்றவாண்டுகளுந தரைப்பால்வளர்ந்ததெனிரம்பமுதலைவாயிற்றருவித்தான.

(இ - ள்.) உரைப்பாருளையென்றெடுத்ததிருப்பாட்டுமுடியாமுன் = “உரைப்பாருளா” எனத்தொடங்கிய நானகாவது திருப்பாட்டு முடியாதமுன்னரே; உயர்ந்தவரைப்பான்மையினீட்டம்புயத்துமறவி = ஓங்கிய மலையினியல்புபொல நீண்டிருத்ததோள்களையுடைய இயமன்; மைந்தனுயிர்கொணர்ந்து = அப்புதல்வனுயிரைக்கொண்டு வந்து; திரைப்பாய்புனலின்முதலைவயிற்றுடலிற் = அலைகள்பரவுகின்ற நீரினிருக்கும்முதலைவயிற்றிலுள்ள உடலிலே; சென்றவாண்டுகளுந்தரைப்பால்வளர்ந்ததெனிரம்ப



ஆவனொழியில் முத்தலைவரவரீனினோற்றுபு பிட்டுமணபுதிளினொணா விரலினொணாநா.

கழிந்தவருடவர்களினும் பூமியிலே வளர்ந்ததபோல (வளர்ச்சி) திரம்பு; முதலையி
ற்றருவித்தான் — அம்முதலையின் கண்ணோற்றுவித்தனன். எ-று.

முடியாமுன்கொணாந்த தருவித்தான் என இயையும். ஆண்டுகள் என்புழி
எழனுருபுவிளிக்க. (கக)

திருப்புக்கொளியூர் அவிநாசி - பண் குறிஞ்சி.

திருச்சிறமபலம.

எற்றான்மறக்கேனெழுமைக்குமெம்பெருமானையே
யுற்றாயென நுன்னையெயுள்சூகினதேனுணாநதுள்ளததாற
புற்றாடாவாபுக்கொளியூர் அவிநாசியே
பறருகவாழவேன்பசுபதியேபரமேட்டியே.

வழிபோவார் தமமோடுமவநதுடனகூடியமாமணிநீ
யொழிவதழகோ சொல்லாயருளோங்குசடையானே
பொழிலாருஞ்சோலைப்புக்கொளியூரிற்றுளத்திடை
யிழியாக்குளித்தமாணியென்னைக்கிறிசெய்ததே.

எங்கேனும்போகினுமெம்பெருமானே நினைநதக்காற்
கொங்கேபுகினுங்குறைகொண்டாறலைப்பாரிலைப்
பொங்காடாவாபுக்கொளியூர் அவிநாசியே
யெங்கோனையுனைவேண்டிக்கொள்வேன்பிறவாமையே.

உரைப்பாருரையுகநதுள் கவல்லார்தங்களுச்சியா
யரைக்காடரவாவாதியுமநதமுமாயினும்
புரைக்காடுசோலைபுகுகொளியூர் அவிநாசியே
கரைக்கான்முதலையையிள்ளைதாச்சொல்லுகாலையே.

அரங்காவதெல்லாமாயிடுகாடதுவன்றியுஞ்
சரங்கோலைவாங்கிவரிசிலைநாணியிற்றசநதிததுப
புரங்கோடவெய்தாய்ப்புக்கொளியூர் அவிநாசியே
குரங்காடுசோலைக்கோயில்கொண்டகுழைக்காதனே.

காத்தானுமுனைப்பாடலின்றி விவிலாதெனக்
சோத்தென்றுமேதவாதொழிநிறகந்தாச்சோதியாய்
பூத்தாழ்சடையாய்ப்புக்கொளியூர் அவிநாசியே
கூத்தாவுனக்குநாடாட்டகுற்றமுங்குற்றமே.

மநதிகடுவனுக்குணபழநாடிமலைபுறஞ்
சந்திகடோறுஞ்சலபுட்பமிட்டுவழிபடப
புந்தியுறைவாய்ப்புகொளியூர் அவிநாசியே
நந்தியுனைவேண்டிக்கொளவேனாகமபுகாமையே.

பேணுதொழிந்தேனுன்னையல்லாற்றிறதவரைக்
காணுதொழிந்தேன்காட்டுதியெலின்னுங்காண்புணன்

பூணை ரவாபுக்கொளியூரவிநாசியே

காணுதகண்கள் காட்டவல்லகதைக்கண்டனே.

நள்ளாறுதெள்ளாறத்துறைவாயெங்கணம்பனே
வெள்ளாடைவேண்டாய்வேங்கையின் றேறலைவிருமபினாய்
புள்ளேறுசோலைப்புக்கொளியூரிற்றுகளத்திடை
யுள்ளாடப்புக்கமாளியெனனைக்கிறிசெய்ததே.

நீரேறவேநிமிர்புன்சடைநின் மலமுர்த்தியைப்
போரேறதேறியைப்புக்கொளியூரவிநாசியைக்
காரேறுகண்டனைத்தொண்டனாரைநருதிய
சீரேறுபாடல்கள்செப்பவலலராக்கில்லைதுன்பமே.

திருச்சிற்றம்பலம்.

பெருவாய்முதலைகரையின் கட்டுகொடுவந்துமிழநதபிள்ளைதனை
யுருகாநின்றதாயோடியெடுத்துக்கொடுவநதுயிரளித்த
திருவாளன்றன்சேவடிக்கீழ்ச்சீலமறையோடுவிழ்த்தான்
மருவார்தருவினமலாமாரிபொழிநதார்விசுமபின்வானோகள்.

(இ-ள்.) பெருவாய்முதலைகரையினகட்டுகொடுவநதுமிழத்தபிள்ளைதனை = பெரு
த்தவாயையுடைய முதலையானது கொண்டுவநது கரையிலுமிழநத பிள்ளையை;
உருகாநின்ற தாயோடியெடுத்துக்கொடுவந்து = உள்ளமுருகுதாய் ஒடித்தாகிக்கி
கொணர்நது, உயிரளித்த திருவாளன்றன் சேவடிக்கீழ் = அடபுதல்வனுக்கு உயிர்
பாவித்த ஞானச்செவவராகிய நம்பியாரூரருடைய சிவநததிருவடிக்களிசீழே, சீல
மறையோடுவிழ்த்தான் = ஒழுக்கம் வாய்ந்த அநநனனேடுமீ வணங்குவித்தான்,
வானோகள் விசுமபில தருவினமருவாமலா மாரிபொழிநதார் = தேவர்கள் ஆகா
யத்திலே பஞ்சதருக்களின் வாசனைநிறைந்த புஷ்பங்களை வருஷித்தார்கள். எ-று. ()

மண்ணிலுள்ளாரதிசயித்தார்மறையோரெல்லாமுத்தரியம
விண்ணிலேறவிட்டார்ததார்வேதநாதமிக்கெழுநத
தண்ணலாருமவிநாசியரனாதமமையருமறையோன்
கண்ணின்மணியாமபுதல்வனையுங்கொண்டுபணிநதார்காசினிமேல்.

(இ-ள்.) மண்ணிலுள்ளாரதிசயித்தார் = உலகிலுள்ளார் ஆச்சரியம் உறரர்கள்;
மறையோரெல்லாமுத்தரியம் விண்ணிலேறவிட்டார்ததார் = அந்தணர்களெல்லாம்
உத்தரீடங்களை ஆராயத்திலுறிநது ஆரவாரித்தார்கள; வேதநாதமிக்கெழுந்தது =
வாய்விடும் ஆகிரித்தோங்கியது, அண்ணலாரும் = சுந்தரமூர்த்திசுவாமிகளும்;
மறையான கண்ணிமணியாம புதல்வனையுங்கொண்டு = அரியபிராமணரது
கணமணிபாலும் புதல்வனையும் உடன் கொண்டு; அவிநாசியரனாதம்மைக்காசினி
மேற்பணிநதார் = அவிநாசியிலமரும அமலரைப் பூமியில்வீழ்நதுவணங்கினார். எ-று.
கணிக்கூறியவை சந்தேகமிருகியினியற்றும் செயல்கள். (கூ)

பரவுமபெருமைத்திருபபதிகம்பாடிப்பணிந்துபோநதன்பு
விரவுமறையோன்காதலனைவெண்ணுல்லுட்டியண்ணலார்

முரசமியம்பக்கவியாணமுடித்துமுடிச்சேரலர் தம்பீர்த்
 குரவமலர்ப்பூத்தண்சோலைகுலவுமலைநாடண்கின்றார்.

(இ-ள்.) அண்ணலார் பரவும்பெருமைத் திருப்பதிகம்பாடிப்பணிந்துபோந்தக-
 கம்பியாநூர் எவருந்துதிககும் பெருமைபெற்ற திருப்பதிகத்தைமுடித்தருளி இறை
 ஞ்சிபுறத்தேவந்து, அன்புவிர்வு மறையோன காத்தலை வெண்ணூல்பூட்டி-அன்
 பமைந்த அவ்வநனை புதல்வனுக்கு உபநயனஞ்செயவித்தது, முரசமியம்பக்கவி
 யாணமுடித்து = மங்கலவாதகியம் முழங்க விவாகமும் முடித்து, குரவமலர்ப்பூத்
 தண்சோலைகுலவுமலைநாடு = பரிமளமிகக மலாகளையுடைய பொலிவுவாய்ந்த குளிர்
 நத்சோலைகளமலந்த மலைநாட்டிலவாமும், சேரலாதம்பாலண்கின்றார் = சேரமான்
 பெருமானுபநாற்பாற செல்கின்றாரா எ-று.

காதலை-வேறறுமைமயக்கம் குரவம்-குராமமுமாம். (கசு)

சென்றசென்றகுடபுலத்துச்சிவனாடியாரபதிகடொறு
 நன்றுமகிழ்வுற்றின்புற்றுநலஞ்சேர்தலமுங்கானகமுந்
 துன்றுமணிநீர்க்கான்யாறுநதுகற்சரமுங்கடநதருளித்
 குன்றவளநாட்டகமபுகுந்தார் குலவுமடியேனகமபுகுநதார.

(இ-ள்.) அடியேன குலவுமகம்புகுந்தார் = அடியேனுடைய வினங்குமுள்ளத்தி
 லே குடிபுகுநதவராகிய திருநாவலூரா, சென்றசென்ற குடபுலத்தச சிவனாடியார்
 பதிகடொறும் = தமமாற செல்லப்பட்டனவாகிய மேற்றிசையிலுள்ள சிவனடியவர்
 வசிக்கும் பலதலங்கடோறும், நன்றுமகிழ்வுற்றின்புற்று-நன்கு பெருகளிப்படை
 ந்து வசித்து, நலஞ்சோ தலமுங் கானகமும் = சிறப்பமைந்த தலங்கரும் காடுகளும்;
 மணிதுன்று நீர்க்கான்யாறும் = இரத்தினங்கள் நிரமபியகான்யாறுகளும்; துறுக
 ற்சரமுங் கடந்தருளி = சிவநதற்களையுடைய பாலைநிலங்களும் நீங்கியருளி; குந்
 தவளநாட்டகம் புகுந்தார் = வளநிரம்பிய மலைநாட்டகத்தை யடைநதார. எ-று. ()

முன்னுண்முதலைவாய்ப்புக்கமைநதன்முன்போலவரமீட்டுத்
 தென்றாரொருரெழுநதருளாநின்றாரென்றுசேரர்பிராக்
 கநநாட்டராரையார்கணமுன்னேயோடியறிவிப்ப
 பொன்னாக்கிழியுமணிப்பூணுங்காசுந்துசுமபொழிநதளித்தார்.

(இ-ள்.) தென்னாரொரா = அழகிய திருவாரூரில் வீற்றிருக்கும் ஆளுடையாம்பி
 கள்; முன்னுண்முதலைவாய்ப்புக்கமைந்தன் = முறகாலத்திலே முதலைவாய்ப்பட்ட
 புதல்வன்; முன்போல்வர மீட்டெழுந்தருளாநின்றாரென்று = முன்போலவே
 தோன்றவருவித்தது எழுந்தருள்கின்றாரென்று; அந்நாட்டர னடியார்கண் முன்னே
 யோடி = அந்நாட்டிலுள்ள சிவனடியார்கள முன்னே ஓடிப்போய்; சேராபிரார்க்
 திவிப்ப = கழறிற்றறிவார்நாயனருக்கு அறிவிப்ப; பொன்னாக்கிழியுமணிப்பூணுங்
 காசுநசும் = அவர்க்குப் பொற்கிழிகளும் இரத்திபுரணங்களும் பொற்காசும்
 பொற்றகிலும்; பொழிந்தளித்தார் = வேண்டியமட்டும கொடுத்தார். எ-று. (கசு)

செய்வதொன்றுமறியாதுசின்தைமகிழ்நதுகளிகூர்ந்தெ
 னையனைந்தானெனையாளுமண்ணலனைநதாரொருரித்
 சைவனைந்தானென்றுனையாநதலைவனைந்தான் தரணியெலா
 முய்யவனைந்தானனைநதானென்றோகைமுரசஞ்சாற்றுவித்தார்.

(இ-ள்.) செய்கதொன்றுமறியாது சிந்தைமகிழ்ந்த களிகூர்ந்த = செயற்பாலது, யாதொன்று முணராது சித்தமுடவந்து பெருகுகளிப்பையடைந்து; என்னையனைணைநதான் = எனது கடவுளணைந்தாரா, என்னையானும்ண்ணலணைநதான் = என்னையமுமைகொள்ளும் எம்பிரானடைந்தாரா, ஆரூரிற்சைவனணைந்தான் = திருவாரூரிலமரும் சிவசம்பநதமுடையவரடைந்தார்; என்முணையாந்தலைவனணைநதான் = எனக்குத்தோழராகிய இறைவரணைந்தார், தரணியெலாமுய்ய வணைந்தானணைந்தானென்று = அவனியெல்லாம் ஈடுதே அவதரித்த அண்ணலார் அடைந்தார் அடைந்தாரென்று; ஓகைமுரசஞ் சாறமவித்தார் = உவகைமுரசம் அறைவித்தார். எ-று. ()

பெருகுமதிநூலமைச்சர்களை யழைத்துப் பெரியோரெழுந்தருளப் பொருவின கரமலகுகரித்துப்பண்ணிப்பயணமபுறப்படுவித்தருவிமதமாலயர்ணையிணையணைநதுமிசைகொண்டரசர்பெருகதெருவுகழியவெதிர்வநதாராசேராகுலமுய்நதிடவநதார்.

(இ-ள்.) சேரர்குலமுய்நதிடவந்தாரா = சேரர்குலம் நறகதிபெற அவதரித்த அந்நடியனா, பெருகுமதிநூலமைச்சர்களை யழைத்துமிக்க அறிவைவளாததற்குரிய நூல்களைடாய்ந்த அமைச்சர்களை யழைத்து; பெரியோரெழுந்தருளப்பொருவின கரமலகுகரித்து = வன்றொண்டப் பெருமானெழுந்தருள வளமைமிக்க நகரத்தை அலங்கரித்து; பயணம்பண்ணிப் புறப்படுவித்து = சேனைகளைப் பிரயாணப்படுத்திப் புறப்பட்செய்வித்து; அருவிமதமால் யாணையிணையணைந்து மிசைகொண்டு = அருவி போன்று மதமொழுகும பெருமைபெற்ற யானையை அணுகிமேற்கொண்டு; அரசர்பெருந்தெருவுகழியவெதிர்வநதாரா = பெரிய அரசாவிதியகன்று எதிராவந்தாரா. எ-று.

கழிய-வினையெச்சதகிரிபு. (கஅ)

மலைநாட்டெல்லையுட்புகுதவந்தவன்றொண்டரைவரையிற் சிலைநாட்டியவெல்கொடித்தாணைச்சேராபெருமானெதிர்சென்று தலைநாடகமலப்போதணையசரணாபணியத்தாவிட்பல கலைநாட்டமுதவாரூர்தாமுநதொழுதுகலநதனரால்.

(இ-ள்.) வரையினுட்டிய வெல்கிலைக்கொடி = மேருமலையிலே நாட்டிய வெற்றி பெற்ற வீற்கொடியையேந்திய, தாணைச்சேரர்பெருமானெதிர்சென்று = சேனைகளை யுடைய சேரமான பெருமானையனா எதிரேசென்று; மலைநாட்டெல்லையுட்புகுதவந்த வன்றொண்டரை = மலைநாட்டெல்லையினுள்ளே அணுக எழுந்தருளிய வன்றொண்டப்பெருமானை தலைநாடகமலப்போதணைய சரணம்பணிய = அன்றலாந்த அப்புமலர்போலும் திருவடிகளிலவணங்க, தாவிடமுதப்பலகலைநாட்டாரூர்தாமும் = அழிதலிலலாத அமுதமயமாகியபலகலைகளை நிலைபெறச்செய்த ஆரூர்ப்பெருமானும்; தொழுதுகலநதனர் = இறைஞ்சி இனபுறரா. எ-று.

வெற்றிக்கொடி நாட்டுதற்கு விதகப்பெற்றது மேருமலையேயாகவின் வரையென்றது ஈண்டு அதனமேறறு. எனவே, அதுகாறும் இவரானை சென்ற தென்றவாறு. அணைவரையும் நரைநிறை மூப்பகன்று அழிவிலராகச்செய்யும் கலைகளை யே நாட்டினரென்பார், “தாவிட்பலவமுதகலை நாட்டாரூரா,” எனரா. நாட்டுதல் - அக்கலைப்பொருளனைததையும் தம்பதிகத்தமைததல. (கக)

சிந்தைமகிழுஞ்சேரலனார்திருவாரூரெனுமிவர்க
டநதமணிமேனிகள்வேறுமேனிநுமொன்றாதன்மையநாய்

முந்தவெழுங்காதலிற் றொழுது முயங்கிபுதியர் முதல்வீவந்த
ரெந்தைபெருமான் திருவாரூர்ச் செல்வமவின வியின்புற்றார்.

(இ-ள்.) சிந்தைமகிழுஞ் சேரலனார் திருவாரூரெனுமிவாகன் = சிந்தமுயந்த
சேரமான் பெருமானையானும் திருமுனைப்பாடிநாட்டுத் தலைவருமாகிய இருவரும்;
தந்தமணிமேனிகள் வேறாமெனினு மொன்றந்தன்மையராய் = தமமுடைய அழகிய
திருமேனிகள் வேறாமாயினும் ஒன்றாகிய நிலமையராக, உதியர் முதல்வேதா =
அவருள் சேரமான்பெருமானையனார்; முந்தவெழுங்காதலிற் றொழுது முயங்கி=முந்
பட ஒங்கிய ஆராமையாலிறைஞ்சி யணுகி; எந்தைபெருமான் திருவாரூர்ச் செல்வம்
வினவி யின்புற்றார் = எம்பெருமான் வீற்றிருக்கும் திருவாரூர்ச் சிறப்பை வினாவி
இன்பயிக்கார். எ-று.

தன்மையரா யென்பது வினையெச்சத்திடுபு.

(உ௦)

ஒருவரொருவரிட்கலந்து குறைபாடின்றியுயர்காத
விருவார் நண்பின் செயல்கண்ட விரண்டுதிறத்து மாநதர்களும்
பெருகுமகிழ்ச்சிகலந்தார் ததார்பெருமாடயிழின்பெருமானை
வருகைவரையின் மிசையேற்றித்தாம்பின் மதிவெண்குடைகவித்தார்.

(இ-ள்.) ஒருவரொருவரிட்கலந்த = ஒருவர் மற்றொருவர்பாற்கலப்புற்று; கு
றைபாடின்றியுயர்காதவிருவர் = அதிற்குறைதலின்றி மிக்கவிரும்புமெந்த இவ்வி
ருவர்களுடைய; நண்பின் செயல்கண்ட விரண்டுதிறத்து மாநதர்களும் = நட்பின்
செய்கையை நாடிய இருபக்கத்துள்ளயாவரும்; பெருகுமகிழ்ச்சிகலந்தார்ததார்பெருமா
னை = ஒங்கிய மகிழ்ச்சியுடையராய் ஒலித்தார்; பெருமாடயிழின்பெருமானை = சேரமான்
பெருமானையனார் செய்தமிழ்த்தலைவராகிய திருநாவலூரரை; வருகைவரையின் மி
சையேற்றி = தாழ்ந்த துணைகையையுடைய யானையில ஆரோகணிப்பித்தார்; தாம்
பின் மதிவெண்குடைகவித்தார் = தாம்பின்மீருகது சந்திரன்போலும் வெண்கொற்
றக்குடையை தாங்கினார். எ-று.

வருதல் - வளர்தல்; தாம் ஏறிவருதலுமாம்.

(உ௧)

உதியர்பெருமாள்பெருஞ்சேனையோதவகிளாநததெனவாராபபக்
கதிர்வெண்டிருநீற்றனபாகுழாங்கங்ககிளாநததெனவாராபப
வெதிர்வநதிறஞ்சமமைச்சர்குழாமேறுமிவுளித்துகளார்ப்ப
மதிதகுகியமஞ்சனியிஞ்சிவஞ்சிமணிவாயிலையிணைநதார்.

(இ-ள்.) உதியாபெருமான் பெருஞ்சேனை = சேரமானபெருமானையானுடைய
பெரியசேனை; ஒதங்கிளாநத தெனவாராபப = கடலொலித்ததுபோன்று கலந்தொ
லிக்க; கதிர்வெண்டிருநீற்றனபாகுழாம = வெள்ளொளிப்பரப்பும் விபூதியையணிந்த
அடியவர்கூட்டங்கள்; கங்ககிளாநததெனவார்ப்ப = கங்ககிளாநததெனவார்ப்போ
லக்கலந்தொலிக்க; எதிர்வந்திறைஞ்ச மமைச்சர்குழாம = எதிர்வந்துவணங்கும் மந்
திரிகள்; ஏறுமிவுளித்துகளார்ப்ப = ஏறியகுதிரைகளின் காற்றினிகள் (எங்கும் கல
ந்து) நிறைக்க; மதிதகிய மஞ்சனியிஞ்சி = சந்திரன் நவமுகின்ற மேகக்கள்படி
யும் மதில்களையுடைய, வஞ்சிமணிவாயிலையிணைநதார் = வஞ்சிநகரத்தின் மணிவாயி
லையடைந்தார். எ-று.

வஞ்சி-கொழிங்கோணார்.

(உ௨)

வேறு.

ஆரணமொழிகள் முழங்கிடவாடினர் குணலைகளந்தனர்
வாரணமதமழைசிந்தினவாசிகள் கிளரொளிபொகுகின
பூரணகலசமலிந்தன பூமழைமகளிர் பொழிந்திரு
தோரணமறுகுபுகுந்தது தோழர்கண்டவியகுஞ்சரம்.

(இ - ன்.) அந்தணாரணமொழிகள் முழங்கிடக்குணலைகளாடினர் = வேதியர்
கள் வேதவாக்கியங்கள் முழங்கக் குணலைக்கூத்தாடினார்கள்; வாரணமதமழைசிந்
தின = மதயானைகள் மதநீரை மழைபோற் சொரிந்தன; வாசிகள் கிளரொளிபொங்
கின = குதிகைகளின் கீண்ப்பொவ் என்கும் குழமின; பூரணகலசமலிந்தன = பூர
ணகுமபங்கள் என்கும் பொலிந்தன, தோழர்கண்டவியகுஞ்சரம் = தோழர்களாகிய
இருநாயன்மார்களும் செலுத்தியயானை; மகளிர் பூமழைபொழிந்திருந்தோரணமறு
குபுகுந்தது = தோகையாகப் புட்பவருடஞ்சொரியும் தோரணம் நாட்டிய வீதியிற்
சென்றது. எ-று. (2௩)

அரிவையர் தெருவினடம்பயிலணிகளர்தளிர் மிதங்கிய
பரிபுரவொலிகள் கிளர்ந்தன பணைமுரசொலிகள் பரந்தன
சுரிவளைநிராகண முரன்றன துணைவர்களிருவரும் வந்தணி
விரிதருபவன ரெடுங்கடைவிறன் மதகரியினிழிந்தனர்.

(இ - ள்.) தெருவினடம்பயிலணிகளர்தளிர் = தெருவிலே நிர்த்தனஞ்செய்கின்ற தெ
ரிவையர்களின்; அணிகளாதளிர் மிதங்கிய பரிபுரவொலிகளினார்தன = சிறப்புமி
க்க தளிர் போலும் சிறமுகளிற்றங்கிய சிலம்பொலிகள் மிக்கன, பணைமுரசொலிகள்
பரந்தன = பறைமுழக்கமும் பேரிகைமுழக்கமும் பரம்பின; சுரிவளைநிராகணமுர
ன்றன = சுரித்தமுக்கதையுடைய சங்குகள் தொனித்தன (இவ்வகைச் சிறப்புக்க
ளோடு); துணைவர்களிருவரும் வந்தன = தோழர்களிருவரும் எழுந்தருளி, அணிவிரி
தருபவன ரெடுங்கடை = அலங்காரம் மிக்க அரண்மனையின ரெடியவாயிலின்கண்; வீற
ணமதகரியினிழிந்தனா = வெற்றிபெற்ற மதயானையினினறம இறங்கினார். எ-து. (24)

தூநறுமலர் தரளமபொரி தூவிமுனி ருபுடையின்கணு
நான்மறைமுனிவர்கண மங்கலநாமநன் மொழிகள் விளம்பிட
மேனிறைநிழல்செய்வெண்குடைவீசியகவரிமருங்குற
வானவாதலைவருநன்பருமாளிகைகடுவுபுகுந்தனர்.

(இ - ள்.) நான்மறைமுனிவர்கள் = நான்குவேதங்களை யுமுணர்ந்த அந்தணா
கள்; தூநறுமலர் தரளமபொரிமுன்றுவி = சுததமாகிய மணநிரம்பிய மலர்களும்
முததுக்களும் பொரிகளுமாகிய இவற்றை முன்னாத்தூவி; இருபுடையின்கணுநன்
மங்கலநாமொழிகளவிளம்பிட = இருபுக்கத்துமின்று நல்ல சுவஸ்திவாகியகவரீள
ஓத; வெண்குடைமேனிறைநிழல்செய் = வெண்கொற்றக்குடை மேலே நிரம்பிய
நீழலைச் செய்ய; வீசியகவரிமருங்குற = வீசப்பட்ட வெண்சாமரைகள் இருபுக்கத்
தும் இயைய; வானவாதலைவருநன்பருமாளிகைகடுவுபுகுந்தனா = சேரமான் பெரு
மாயைனரும் அவாதோழராகிய திருநாவலூர்த்தலைவரும் திருமாளிகையினடுவே
சென்றார். எ-று. வானவா - சேரகுலத்தார். (25)

அரியணையதனின் விளங்கிடவடன் மழவியையென நம்பியை
வரிமலரமளியமாந்திடமலையர்கடலைவர்பணிந்துபி

ஹரிமைநல்வினைகள் புரிந்தனவுரைமுடிவிலவெனமுன்செய்து
பரிசனமனமகிழும்படிபலபடிமணிநிதிசுகதினர்.

(இ - ள்.) அரியணையதின் வரிமலரமளி = சிங்காதனத்திலே வண்டுகள் செ
றியும் பூநதவிசிலே, அடன்மழவிடையெனவிளங்கிடவமாநகிட நம்பியை = வெற
றிபெற்ற இளமைவாய்ந்த இடம்ப்போன்று விளக்கமுறவீற்றிருக்க அவ்வன்றெண்
டப்பெருமானை, மலையாகடலைவாடணிந்துபின = மலைநாட்டவாக்கு இறைவரா
கிய கழறிற்றறிவாரநாயனாவணகசிப பின்பு, புரிநதனக ஹரிமைவினைகள் = விரும்
பினவாகிய நல்ல உபசாரத்தொழிலகளை, உரைமுடிவிலவெனமுன்செய்து = சொ
ல்வீன்முடிவனவல்லவென்று எவருங்கூற முன்னரியற்றி, பரிசனமனமகிழும்படி
பலபடிமணிநிதிசுகதினா = பரிசனத்தவர் உள்ளம் உவககுமபடி பலவாறு இரத்தி
னங்கனையும் பொனகனையும் இறைத்தா. எ-று. வரி - வண்டு, இரோகையுமாம். (உச)

வேறு.

இன்னதன்மையிலுதியாகடலைவார்தாமிடர்கெடமுனைப்பாடி
மன்னர் தமமுடன்மகிழநதினி துறைபுரான்மலைநெடுநாட்டெங்கும்
பன்னகம்புனைபரமர் தநதிருப்பதிபலவுடனபணிநதேத்திப்
பொன்னெடுநதமூதெயின்மகோதையிற்புகுநதனர்வன்றெண்டர்.

(இ - ள்.) இன்னதன்மையிலுதியர்கடலைவரிடாகெட = இவ்வாறு சேரகுலா
கிபர் இவ்வுலகமுற்றும் இடாநீங்க, முனைப்பாடிமன்னர் தம்முடன்மகிழ்தினி துறை
யுரான = திருமுனைப்பாடிநாட்டுத தலைவரோடு இன்புற்று இனிதவசிக்கும்காளில்;
வன்றெண்டாமலைநெடுநாட்டெங்கும் = வன்றெண்டப்பெருமான் மலிந்தமலைநா
ட்டில் எவ்விடத்துமுள்ள, பன்னகம்புனைபரமர் தம்பலதிருப்பதி = அரவமணிந்த
அண்ணலார் வீற்றிருக்கும பலதிருத்தலங்களையும், உடன்பணிந்தேத்தி = சேரமான்
பெருமானையாரோடு சென்றுவணங்கித் துதித்த, நெடுநதப்பொன்மூதெயின்ம
கோதையிற்புகுந்தனர் = நெடியவீசாலமாகிய முநீர்ந்தபொன்மதில்கள் நெருங்கிய
மகோதை நகரத்தை அடைந்தார். எ-று. தாம் - அசை. (உஎ)

ஆயசெய்கையினுள்பலகழிநதபினரசர்கணமுதறசேரர்
தூயமஞ்சனத்தொழிலினிற்றொடங்கிடத்தனைவராம்வன்றெண்டர்
பாயகங்கைசூழ்நெடுஞ்சடைப்பரமரைப்பண்டுதாம்பிரிநதெய்துஞ்
சேயநன்னெறிசூறுகிடக்குறுகினூர் திருவஞ்சைக்களநதனனில்.

(இ - ள்-) ஆயசெய்கையினுள்பலகழிநதபின = அந்நனம்பலதின்ம அகன்ற
பின்பு ஒருதின்ம, அரசாகணமுதறசேரா = சிறந்தசேரமான்பெருமானையுஞ்
தூயமஞ்சனத்தொழிலினிற்றொடங்கிடக்கதமாகிய நீராடுதற்றொழிலிவீருக்குந்த
ருணத்தில்; தனைவராமவனநெண்டர் = தோழராகிய சுந்தரமூர்த்தியாரா; பாய
கங்கைசூழ்நெடுஞ்சடைப்பரமரை = நிரம்பிய கங்கைகுடிக்கொண்ட நீண்டசடை
யையுடைய சிவபெருமானை, பண்டுதாம்பிரிநதெய்துஞ் சேயநன்னெறிசூறுகிடத்திரு
வஞ்சைக்களந்தனனிற்றுகுறுகினூர் = முன்னாப் பிரிநதவநத தூரநிலைமைமுடிவெய்
தலால் திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளினார். எ-று.

முந்தியகுறுகல்-சண்டு முடிவெய்தவின்மேற்று.

(உஈ)

கரியகண்டர் தங்கோயிலைவலங்கொண்டுகரதலாற்பெருகன்பு
புரியுமுள்ளத்தருள்எனைநதிறைவர்தம்பூங்கழலினைபோற்றி

யரியசெய்கையிலவனியில்விழுந்தெழுந்தலைப்புறுமனைவாழ்க்கை
சரியவேதலைக்குத்தலைமாலையென்றெடுத்தனர் தமிழ்மலை.

(இ - ள்.) காதலாற்பெருகனப்புரியுமுள்ளத்தர் = ஆசையோடு மிக்கஅன்பை
அவாவும்சிறுநீனையுடைய நம்பியாரூரர், கரியகண்டர் தங்கோயிலைவலங்கொண்டு
ள்ளினை நது = நஞ்சத்தாறகறுத்த கண்டத்தையுடைய நம்பராலயத்தை வலமவந்து
உள்ளொழுந்தருளி, இறைவாதம்பூகமழலிணைபோற்றி = எம்பெருமானுடைய இர
ண்டுதிருவடிகமலங்கனையும் அஞ்சலிதது, அரியசெய்கையிலவனியில் விழுந்தெழுந
து = அரிய ஒழுக்கத்தோடு பூமியிலவணங்கியெழுநது, அலைப்புறுமனைவாழ்க்கைசரிய
வே = இடாபபடுத்தும் இவ்வறவாழ்க்கை நிலைகுலையும்படி; தலைக்குத்தலைமாலையெ
ன்றுதமிழ்மாலையெடுத்தனர் = “தலைக்குத்தலைமலை” என்று தமிழ்ப்பதிகத்திருமா
லையைத் தொடங்கினார். எ-று.

அரியசெய்கையாவன - மனமுருகல் கண்ணீர்பெருகல் நாத்தழும்பேறல் உட
லம்விதிராதல மயாசிலிந்தல முதலியவை. இத்திருப்பதிகங்காரணமாக இந்நாய
னருடைய இவ்வறவாழ்க்கை நிலைகுலையின் “மனைவாழ்க்கைசரியவே தலைக்குத்த
லைமலை எனறெடுத்தனர்” என்றொள்க. (உக)

திரு அஞ்சைக்களம் - பண் - இரதளம்.

திருச்சிற்றம்பலம்.

தலைக்குத்தலைமாலையணிந்ததென்னேசடைமேற்கங்கைவெள்ளந்தரித்
ததென்னே, யலைக்குமபுலித்தோல்கொண்டசைத்ததென்னேயதன்மேற்க
தநாகங்கச்சார்த்ததென்னே, மலைக்குநடுநிகரொப்பனவன்றிறாகள்வளித்தெற
றிமுழங்கிவலம்புரிகொண், டலைக்குங்கடலங்கரைமேன்மகோதையணியார்
பொழிலஞ்சைக்களத்தப்பனே.

எந்தமமடிகளியையோர்பெருமானெனக்கென் றுமளிக்குமணியிடற்ற,
னந்தண்கடலங்கரைமேன்மகோதையணியார்பொழி லஞ்சைக்களத்தப்ப
னை, மநதம்முழவுங்குழலுமியம்பும்வளநாவலர்கோனம்பியூரன்சொன்ன, சந்
தம்மிருகண்டமிழ்மலைக்கொண்டடிவீழ்வல்லார்தடுமாற்றிலரே,

திருச்சிற்றம்பலம்.

எடுத்தவத்திருப்பதிகத்தினுட்குறிப்பிவ்வுலகின்ற்பாச
மடுத்தவாழ்க்கையையறுத்திடவேண்டுமென்றன்பரன்பினிற் பாடக்
கடுத்ததும்பியகண்டர் தங்கயிலையிற் கணத்தவருடன் கூடத்
தடுத்தசெய்கைதான்முடிந்திடத்தங்கமுறசார்புதந்தளிக்கின்றார்.

(இ - ள்.) அன்பர் = ஆளுடையகம்பிகள்; இவ்வுலகின்ற்பாசமடுத்தவாழ்க்கை
யையறுத்திடவேண்டுமென்று = அடியேனுக்கு இப்பிரபஞ்சத்திலே பாசத்திற் பந்தி
த்த இவ்வாழ்வைச் சேதித்திடவேண்டுமென்று; எடுத்தவத்திருப்பதிகத்தினுட்குறி
ப்பு = தொடங்கிய அதிருப்பதிகத்தின் உட்குறிப்பு அதுவாக; அன்பினிற் பாட =
அன்பாற்பாடுதலும்; கடுத்ததும்பியகண்டர் = நஞ்சமிக்ககண்டத்தராகிய நம்பெரு
மான்; தங்கயிலையிற் கணத்தவருடன் கூட = தமதுதிருக்கைமையில் அவாசுவகணங்க

ஊடன் சேசுமபடி, தடுத்தசெயகைமூயநதிட = திருவெண்ணெய்க்கலலூரி. தடுத்தா
டகொண்டசெயல இப்பொழுதுபூததியாக, தங்கமுறசார்புது தளிக்கின்றா = தம்
முடைய திருவடிமடைக்கலை தந்தருளுகின்றா எ-று தான - அசை. (௧௩)

மனநலநகருமிடைநதபூங்கயிலையினமலைவல்லியுடனகூட

வென்றிவெளவிடைபபாசா தாமவீற்றிருந்தருளியபொழுதினக

ஊனறுசிறதைநமமுரணையுமபாயெள்ளாணையினுடனெற்றிச [ர.

சென்றுகொண்டிருவாருமென்றயனமுதற தேவாகு கருள்செய்தா

(இ - ள) வென்றிவெளவிடைபபாசா = வெற்றிபெற்ற வெள்ளிய இடையா
சந்தைதழூர்ந்தருளும் மெப்பெருமான, மனநலநகருமிடைநதபூங்கயிலையில = வாச
ணைசுதமபிய மல சேரலைகளடாந்த சிருக்கயிலையிலே, மலைவல்லியுடனகூடவீற்றி
ருந்தருளியபொழுதினகண = பாலத்திதேவியாரோடு டரிநதுவீற்றிருந்தருளும் தரு
ணைதசில, சென்றஊறுசிறதைநமமுரணை = நீவிப்போய ஒற்றமமைப்பட்ட சித்தத
நையுடைய நமதுஆரணை வெள்ளாணையினுமபருடனெற்றி = இங்குள்ளவெள்ளா
ணையில் இப்பொழுதே ஏற்றிக்கொண்டு, இவருவாருமென்றயனமுதறதேவாகுகருள்
செய்தா = இவருவருக்கென்று அரிபிரமாந்தேவாகுகரு ள்ஞாபித்தனர். எ-று.)

வானநாடாகளரியயனமுதவினோவணங்கிமுல்விடைகொண்டு
தாநலநகருமிடைநதபூங்கயிலையினுடனென்றயனமுதறதேவாகுகருள்
செய்தா = இவருவருக்கென்று அரிபிரமாந்தேவாகுகரு ள்ஞாபித்தனர். எ-று.)

(ஐ - ள) வானநாடாகளரியயனமுதவினோவணங்கிமுல்விடைகொண்டு = அரி
பி மாதிதேவாகள இறைவனாவணங்கி எதிர்விடைபெற்றது, தாநலநகருமிடைநத
பூங்கயிலையினுடனென்றயனமுதறதேவாகுகருள் செய்தா = சந்தமாகிய இலக்கணமமைந்த சோதி
மயமான வெள்ளாணையயம் சுந்தரமூர்த்திசுவாமிகளபொருட்டு உடன்கொண்டு,
தேனையபுதண்சொலை குழமகோதையிறிருவருசைக்களஞ்சேர = வண்டுகளொ
லிக்கும் சீதளசேசிலைகள் மலிந்த மகோதையிலுள்ள திருவருசைக்களஞ்சையுடைய;
காநிலங்கொள்வலகொண்டு = அந்நாயனரும் திருவடிகள் நிலந்தோயப் பிரதக்ஷி
ணஞ்செய்துகொண்டு, கடிமகிற்றிருவாயிர்மேவினா = கவலபெற்ற மகிலின்திரு
வாயிலிற் சோதா எ-று சாலநிலங்கொள்வலமகருதலாவது - பாதமுற்றம்ப
டியமெல்ல வலமவருதல (௧௩)

தேவாதங்குமாடுருகிபவாய் தவிற்றிருநாவலூராதவ
காவனமன்னருமபுறப்படவென்றிகொண்டுகரிலைவீற்றிருக்கின்ற
பூவலமபுதண்புனறசடை முடியவாருளிப்பாடென்பபோற்றி
பேயவென்றிசை செய்வதொன்றி வாதவாடபணிபுகருதெத்திரேற்றா.

(ஐ - ள) திருநாவலூராதங்காவனமன்னரும் = திருநாவலூராதக்கு தலைவரா
கிய சுந்தரமூர்த்திநாயனரும், தேவாதங்குமாடுருகியவாய்தவிற்றபுறப்பட = தேவர்
கூட்டங்கள்சென்ற திருவாயிலின்கண்ணே வெளிப்பட, எதிர்கொண்டுபோற்றி =
அத்தேவரெல்லாம் எதிர்கொண்டிதைஞ்சி, கயிலைவீற்றிருக்கின்றபூவலமபுதண்புன
றசடைமுடியவாருளிப்பாடென = திருக்கயிலையிலவீற்றிருக்கும் சிவபெருமானுடைய
ஆற்றையெனத்தெரிவிக்க, எவ்வென்றியினிசைவதொன்றிலாதவா = ஆற்றையெ

ன்றபின்பு செயற்பாலதொனறுமிலலாத அந்நாயனா, பணிநதெழுநதெதிரேறறா = இறைவரை ததுதித்துவணங்கி எதிரே அதனை அங்கீகரித்தாரா. ஏ-று.

கொன்றைமலாமுதலிய மலாகளோடு ததும்பும் குளிராத கககையததரித்த சடைமுடியையுடையசம்புவின் ஆளுளுயென்னலும் எதிரொழிதலினி ஷறறூரெ னபது. அருளிப்பாடு - ஆளுளு (௩௩)

எறறதொண்டரையண்டாவெள்ளாளையினெதிராவலங்கொண்டேறற நூற்றடங்கடன்முழகுகெனவைவகநாதமீதெழுநதார்ப்பப போறறவானவாபூமழைபொழிநதிடபபோதுவாருயிரெல்லாளு [ா. சாறறுமாறறங்குணாபெருநதுணைவரைமனத்தினிறகொடுசாரநதா

(இ-ள) ஏறறதொண்டரையண்டரெதிராவலங்கொண்டுவெள்ளாளையினேற்ற = அங்கீகரித்த நம்பியாரூரணா இமையவா எஞாவலம்புரிநது வெள்ளாளையினேற்றத லும்; நூற்றடங்கடன்முழகுகெனவைவகநாதமீதெழுநதார்ப்ப = நூற்றறததும் பர ந்தகடலொலிபோலப் பஞ்சவாசுதியங்குளிவமுழக்கம் விண்ணிறபரவியொலிக்க; வானவாபோறறிப்பூமழைபொழிநதிடபபோதுவா = தேவர்களிறைஞ்சுப் புத்தப வருஷஞ்சொரியச் செலவாராகிடதிருநாவூரார, உயிரெலலாஞ்சாறறுமாறறங்களு ணாபெருநதுணைவரை = உயிரனைத்தமவசனிகும உரைகளையெலலாம உணரும் கழறிற்றறிவாரெனலும் உணலமைப்பினரை, மனத்தினிற்கொடுசாரநதா = திருவு ளத்திலே சிந்தித்துக்கொண்டு செனரா ஏ-று. (௩௪)

சேராதமபிரானறமபிரானேழுழாதஞ்செயலறிநதப்போதே சாரநினறதோபரியினையிசைசுகொண்டுதிருவஞ்சைக்களஞ்சார்வார் வீரவெண்களிறுக்கததுவிணமேறசெலுமெயத்தொண்டாதமைக்கண்டா பாரினினறிலாசெனறதமமனத்தொடுபரியுமுனசெலவிட்டார.

(இ-ள.) சேராதமபிரானறமபிரானேழுழாதஞ்செயலறிநது = சேரமானபெருமானா யனாதமபிரானேழுழாசியத்தருமுனைப்பாடிநாட்டுத்தலை செயல்கையத்தோநது, அப்போதேசாரநினறதோபரியினையிசைசுகொண்டு = அப்பொழுதேசமீபமாகநின் றதொருகுதிரையினமீதிவாநது; திருவஞ்சைக்களஞ்சார்வார் = திருவஞ்சைக்களத்தை அடைவாராகிவருவகால, வீரவெண்களிறுக்கததுவிணமேறசெலுமெயத்தொண்டா தமைக்கண்டா = வெற்றிபெறறவெள்ளாளையையூரநது ஆகாயத்திலேசெலலுமநம் பியாரூரரைநோக்கினூ, பாரினினறிலா = உடனே அவனியிலநிலலாதவராய்; செனற தமமனத்தொடுபரியுமுனசெலவிட்டார = அவ்வாறூராபாலடைநத உளளத்தோடு அ றியபரியையும் முறப்படவித்தார ஏ-று. சார்வாரகண்டாரென இபையும். (௩௫)

விட்டவெம்பரிசசெவியினிற்புவிமுதலவேநதாதாமவிதியாலே யிட்டமாஞ்சிவமந்திரமோதலினிருவிசுமபெழப்பாய்நது மட்டலர்நதபைநதெரியல்வன்றொண்டாமேலகொண்டமாதங்கத்தை முட்டவெய்திமுனவலங்கொண்டுசென்றதும்ற்றதன்முனளுக.

(இ-ள) புவிமுதலவேநதா = இப்பூமிக்குத்தலைமையெய்திய சேரகுலாதிபா தாம்விட்டவெம்பரிசசெவியினில = தாமவித்த வேகததையுடைய குநிரையினசெ வியிலே, இட்டமாஞ்சிவமந்திரமவிதியாலேயோதலின் = இவ்வுட்கித்தியப்பயக் கும் ஸ்ரீபஞ்சாக்கரத்தை விதிப்படி உபதேசித்தமையால, இருவிசுமபெழப்பாய்நது =

அது அகன்ற ஆகாயத்திலேபாயந்து, மட்டலாததைந்தெரியவன்றெண்டாமேஷ கொண்டமாத்தகத்தை = வாசனைவிரிந்தமலாமாலையணிந்த வன்றெண்டப்பெருமா னூரும் யானையை, முட்டவெய்திமுனவலங்கொண்டு = அணுக அடைந்து எந்நீர வலமவந்து, அதன்முன றுகச்சென்றது = அதற்குமுற்படச் சென்றது. ஏ-று. மற்று- அசை.

இட்டமாஞ்சிவமந்திரமெனக் காரியத்தைக் காரணமாகவுபசரித்தாரா. இட்டம் பயத்தலை, “நல்லவா சிய ரெனாது நச்சினா - செல்லல கெடச்சிவ முத்தி காட்டுவ - கொல்ல நமனறமா கொண்டு போயிடத் - தல்லல கெடுப்பன வஞ்செ ஸூதமே.” என்னும் தேவாரத்தானுமுணை. (௩௬)

உசியாமன்னவாதமபெருஞ்சேனையினுடன்சென்றடைவீரா கதிகொள்வாசியிறசெல்பவா தமலா ததங்கட்டபடுமெல்லையெதிராவிசுமபினிறகண்டுபினகண 12. லராகலினெல்லாரு முதிருமனபினிலுருவியசுரிகையானமுறைமுறையுடலவிழத்தாரா.

(இ-ள்) உசியாமன்னவாதமபெருஞ்சேனையினுடன்சென்றடைவீரா = சேரா குலக்குரிசிலாரது சேனையோடுவந்த படைவீரர்கள், கதிகொள்வாசியிறசெல்பவா தமமை = வேகத்தைவாயந்த வெம்பரியிறசெல்லும தலைவரை, தங்கட்டி படுமெல்லை = தங்களுடையகண்களுக்குப்புலப்படுமெளவும், விசுமபினிலெதிராகண்டுபினகண்டி லராதலின = ஆகாயத்திலே எதிராகக்கிப்பினகாணமையால், எல்லாருமுதிருமன பினிலுருவியசுரிகையால் = அவரனைவரும் முகிராதஅன்பினுலே உடையினின்றும் உருவிய கத்தியால்; முறைமுறையுடலவிழத்தாரா = தங்கள் தங்களுடையதேகத்தைச் சேதித்தது வீழ்வித்தாரா. ஏ-று. (௩௭)

வீரயாககையைமேற்கொண்டுசென்றுபோயவில்லவாபெருமானைச சாரமுன்சென்றுசேவகமேற்றனாதனித்தொண்டாமெல்கொண்ட வாருமுமமத்தருவிலெள்ளானைக்குவயப்பரிமுனவைத்துச சேரர்வீரருஞ்சென்றனாமன்றவாதிருமலைத்திசைகோக்கி.

(இ-ள்) சேரர்வீரரும் = அங்குமனசேதித்த அப்படைவீரரும், வீரயாககையை மேற்கொண்டுசென்றுபோய் = வீரயாககையைப்பெற்று விரைந்துசென்று, வில்லவா பபெருமானைசசாரமுன்சென்று சேவகமேற்றனா = சேரா குலாதிபரைசசம்பிக்க எதிராந்து அவரோலிலேமேற்கொண்டவராய், தனித்தொண்டாமெல்கொண்ட = சுந்தரமு ராதநிராயனார் ஊருகின்ற, வாருமுமமத்தருவிலெள்ளானைவயப்பரிக்குமுனைவைத்து = பெருகும முமமத அருவியையுடைய வெள்ளானைக்குமுறசெல்லும வெற்றி பெற்றகுதினைக்குத் தாம்முற்பட்டு மன்றவாதிருமலைத்திசைசேராக்கிசென்றனா = கிற்றம்பலமுடையாரது திருக்கயிலைமலைத்திசையைகோக்கிசென்றாரா. ஏ-று.

வீரத்தாலுடலவிழப்பவா வீரயாக்கைபெறதல ஒருதலையாகலின, இவரும் அவ்வாறே உடலவிழத்துவீரயாக்கைபெற்றுத்தேவராய்ச் சேரா குலாதிபாமுனைசென்ற ரெனக். சேரா குலத்தாரா விற்கொடியுடையாராகலின வில்லவரெனப் பெயர்பெற றனா (௩௮)

யானைமேல்கொண்டுசெல்கின்றபொழுதினிவிமையவர்குழாமென்னுந் தானைமுன்செலத்தானெனைமுன்படைத்தாளெனறுதமிழ்மலை

மானவனொருண்டர்பாடி முனவணை உதனாமநிந்தொடுதிவேணித்
தேனலமபுதணகொனலையார்நிருமலைத்தெனறியுசந்திருவாயி.

(இ - ள்.) மானவனொருண்டர = மாட்சிமைப்பட்டவனொருண்டர்பெருமான,
இமையவாகுழாமென ஆரதனைமுனசெல = தேவகூட்டமெனனும் சேலோசள முற
படுமபடி, யானைமேலகொணங்குசெலகினறபொழுத்கீள = யானையூரநது செலலும்
பொது, தானெனைமுனபடைததானெனாஉதமிழம் லைபாடி = "தானெனைமுனபடை
ததான" எனனும் தமிழ்ச்திருப்பாமலையை அருளிச்செய்துகொண்டு, மன்கதிடொ
திவேணி = சந்திரனும் கனகையுந்தைநற் சடைமுடியிலே, தேனலமபுசண்கொள
றையார = வண்டுக்கொல்க்கும் குளிரநதகொனறைமாலிகைகணிக் தவளவாரா
அமரும், திருமலைத்தெனறியுசந்திருவாயி = முனவணைஉதனா = தருககயிலைலை
தெனறியுசந்திருவாயில்கொண்டு சொக்கார என்று.

பொழுத்கீளில் பாடியணைநதார என இடையும்

(ரு)

திருநொடித்தானமலை-பண்-பஞ்சமம்.

திருச்சிறறம்பலம்

தானெனைமுனபடைத்தானத்தறிந்துதனபொனவாடிக்கே
நானெனபாடலுதேநாயினேனை பொருட்படுதது
வானெனைவந்தென்கொணமகயானையுநாபுரி
துனுயிரவேறுசெய்தானொடித்தானமலையுத்தமனே.

ஆனையுரித்தபலகையடிபெருமீள்குகொலோ

ஆனையுயிரவெருடடியொள்ளியானேநினைநநிருகேதன
வானைமதித்தமராவலஞ்செய்தெனையேறவைக்க

வானையுருளபுரிந்தானொடித்தானமலையுத்தமனே.

மந்திரமொனறறியேனமனைவாழ்க்கைகமகிழந்தடியின

சுந்தரவேடங்களறறியிச்செய்யுநகொண்டனெனை

யந்தரமாலவிசுமபிஸழகாணையுருளபுரிந்த

துந்தரமோடுஞ்செய்யுநகொடித்தானமலையுத்தமனே.

வாழ்வையுக்கந்தெனாமடவாரதயகளவலவினைபட்ட

டாழமுக்கந்தவெனையதுமாறறிபமரொலாஞ

சூழவருளபுரிந்துதொண்டனெனபரமல்லதொரு

வேழமருளபுரிந்தானொடித்தானமலையுத்தமனே

மண்ணுலகிறபிறந்துநாமமைவாழ்ததுமவழியடிபார


பொன்னுலகமபெறுதொருண்டனெனின அகண்டொழிந்தென

விண்ணுலகத்தவாகளவிருமபவளனையானேயினமே

லெனனுடல்காட்டுவித்தானொடித்தானமலையுத்தமனே.

அஞ்சினையொன்றினறுவலாகொண்டடிசொவறியா

வஞ்சனைபெனமனமேவைகிவானந்நொடமுனனே



துஞ்சதனமாநுமவததாதொணெனெயமல்லைதொரு
வெஞ்சினவாளைதததொனொடிததானமலையுததமனே.

நிலைகெடவிண்ணதாநிலமெங்குமதிராதசைய
மலையிலையானேயேநிவழியெவருவேனெதிநே
யலைகடலாலையனலாகொண்டுமுனவகநிறைஞ்ச
வுலையனையாதவண்ணெநாடிததானமலையுததமனே.

அரவொலியாகமங்குளநிவாரந்தேதாததிரங்குள
விரவியவேதவொலிவிண்ணெலாமகநெத்திமுதிசைய
வரமலிவானானவநதுவழிகககெககேயுவதெநா
சிரமலியானேததொனொடிததானமலையுததமனே.

இருதீரனமாஸ்பிரமனெழிலாயிடுதேவரெல்லாம
வகதெதிரொகாளளவெனனைமததயானையருளபுரிநது
மநதீரமாமுனிவரிவனூரெனவெமபெரும
னநதமருரெனெருனொடிததானமலையுததமனே.

ஊழிதொறுநிமுநறுமுயாபொனெனொடிததானமலையாய
சூழிசையினகருமபிளசுவநாவலவூரனசொன்ன
வேழிசையினநிமுநாஸிசைகதேததிபதநினையு
மாழிகடலரையாவஞ்சையபபாக்கநிவிபாத்தே.

திருச்சிற்றமபலம்.

மாசில்வெணமைசேபேரொளியுலகெலாமலாநீடவளாமெயமலை
யாசிலனபாதஞ்சுரலகதேபால்விளங்கியாவணிகிளாமணிவாயிந
நேசுதங்கியயானையுபுவிபுழிநனூச்செணிலைசசெலவா
நீசாவெளளிமாமலைததமபலகடநெதயநினாமணிவாயில்.

(இ - ள்.) ஆசின்மெயமமைவளா அனபாதஞ்சுரதைபோல = ஆசகனற உண
மைவளரும் அனபாகளுடைய இருசுயமபோல, மாசில்வெணமைசேபேரொளி =
கனவகமற்றவெணமைகல்லியமிக்கவொளி, உலகெலாமலா கிடவிளங்குவண்கிளா
மணிவாயில = உலகமுற்றுமபரமப விளங்கிய அலங்காரமபெற்ற அழகிபதிருவாயி
வில், நேசுதங்கியயானையுபுவிபுழி = துணைக்கிடச்செலவா = ஒளிநீல்பெற்ற
யானையினும் புவிபுழி = இடங்கி வெளிதூரமச்சுவாராகி, சசாவெளளிமாமலை =
எவாகருநிநிருவருளாயிம எம்பெருமானருமபெருமையெய்திடவெளியங்கிரியி
லுள்ள, ததமபலகடநதமணிவாயிலெய்தினா = இடங்கடலவற்றைறுசுடநது சந
நிதித்திருவாயிலை அடைந்தாரா. எ-று.

யானையும் புரவியும் எவரும் இருமொழியினும் ஐந்தனுருபுகளதொககன. (சு)
அங்கனெய்தியதிருவனுக்கனநிருவாயினினைநேசார
தங்குகாவலாதலையுண்டுநினறனாதமபிரானருளாலெ
பொகருமாமதமபொழிநெவெள்ளையினுயபாபேறநிடப்பேராத
கககககாவலாதவலாயாவலாநண்ணிநாதிருமுனபு.

(இ-ள்.) அங்கனெயத்யதிருவணுககனறிருவாயிலின் = அங்கேபொருநதியதிருவணுக்கன் றிருவாயிலிலே, அடற்சேராதகனகாவலாதடையுணடுநினைறனா = வெற்றிபெற்ற சேரமான்பெருமரணையுநர் தடைபட்டுநின்றா, தம்பிரானருளாலே = சிவபெருமானறிருவருளினாலே, பொங்குமாமதம்பொழிந்தவெள்ளாணையின் = விரிந்த உருநிறம்பெற்ற முடிமச்சுருசொரியும் வெள்ளாணையின்மீது, உம்பாபோற்றிடப்போந்த = தேவாவணகருமபடிவந்த, நகனகாவலாநாவலாகாவலர் = நங்கட்குத்தலைவரும் நாவலாபெருமானும்கிய சுந்தரமூர்த்தினாயனா; திருமுனபுண்ணினா = சிவபெருமான் சநந்திமுன்னாச சோந்தார. எ-று. (சக)

சென்றுகண் ணுதறிருமுனபுதாழ்ந் துவீழ்ந்தெழுந்துசேணிடைவிட்டகன்று = காவலினைக்கண்டனைநத்துவெனக்காதலின்விரைந்தெய்தி கின்றுபோற்றிபதனிப்பெருந்தொண்டரைநேரிழைவலப்பாகத்தொன்றுமேனியருரனேவந்தனையென்றனருலகுய்ய.

(இ - ள்.) கண்ணுதறிருமுனபுசென்று - கண்படைத்த நெறநியையுடைய கடவுளின் சகந்திமுற்போந்த, தாழ்ந் துவீழ்ந்தெழுந்து = விழுந்து வணங்கியெழுந்து; சேணிடைவிட்டகன்றுகோவினைக்கண்டனைநத்துவென = நெடுந்தூரத்திலே விடப்பட்ட கன்றானது பசுவைக்கண்டு விரைந்துவந்ததுபோல, காதலின்விரைந்தெய்தி = காதலோடுவிரைந்தணுகி, கின்றுபோற்றியதனிப்பெருந்தொண்டரை = நின்றுதுதித்த கிசுறறப்பெரியதொண்டராசிய வனறொண்டப்பெருமனை, நேரிழைவலப்பாகத்தொன்றுமேனியா = உமாதேவியாருடைய வலப்பாகத்திருமேனியராய் ஒன்றும் பெருமான, உலகுய்யபூரனேவந்தனையென்றனா = உலகமெல்லாம் உய்யும்படி ஆருரனே வந்தனையோவென வினவியருளினா. எ-று. (சஉ)

அடியனேனபிழைபொறுத்தெனையாணடுகொண்டதொடக்கினைநீக்கி முடிவிலாரெறிதரும்பெருங்கருணையென்றரத்ததோவெனமுன்னாப்படியுடுஞ்சொடுமபனமுறைபணிந்தெழுமபரமபரையானந்தவடிவுநின்றதுபோன்றின்பவெள்ளத்துமலாந்தனர்வன்றொண்டா.

(இ - ள்.) அடியனேனபிழைபொறுத்தெனையாணடுகொண்டு = எளியேனபிழையைப்பொறுத்தருளி என்னை வலிந்து அடிமைகொண்டு, அததொடக்கினைநீக்கி = அப்பாசத்தையறுத்து, முடிவிலாரெறிதரும்பெருங்கருணை = அழிவிலாத முத்திரெறியைத்தந்தருளிய இப்பேரருள், என்றரத்ததோவென = என்னளவினதோவென்று, முன்னாப்படியுடுஞ்சொடுமபனமுறைபணிந்தெழுமபரமபரை = சநந்திமுன்னாத தழீந்த உள்ளத்தோடு பலகாலவணங்கியெழும் தொடாசடியோடு, வன்றொண்டரானந்தவடிவுநின்றதுபோன்றின்பவெள்ளத்துமலாந்தனர் = வன்றொண்டப்பெருமான் ஆனந்தவுருவம் நின்றதுபோலச் சிவானந்தவெள்ளத்தழுந்தி நின்றா. எ-று.

இப்பேரருள் எனக்குப்பாலிக்கத்தக்க அளவிற்றனது மிக்கது என்றவாறு. பரம்பரை என்புழி மூன்றனுருபுதொக்கது. மலாதல்-அண்டுச சிவானந்தவெள்ளத்திலமிழ்ந்த சனித்தல (சக)

நின்றவன்றொண்டர்நீரணியேணியர்நிறைமலர்க்கழல்சாரச் சென்றுசேரலன்றிருமணிவாயினின்புறத்தினனெனச்செப்பக்குளறவில்லியாபெரியதேவரைச்சென்றுகொணாக்கெனவவரெய்தி வென்றவானவர்க்கருளிப்பாடெனவவர்க்கமுற்றுவிரைந்தெய்தி.

(இ - ள்.) நின்றவனரெண்டா = இங்ஙனம் எதிரின்ற நமீயியாரூரா, நீரணி வேணியாகின்றமலாக்கழலசாரசசென்று = கங்கையைத்தரித்த சடைமுடியையுடையகடவுளின் எங்கும்வியாபித்தமலாபோலும் திருவடிகளினருக்கேசோந்த, மேரலன்றிருமணியாயிவ்ன் புறத்தினெனச் செப்ப = சேரமானபெருமாள் திருவணுககன்றிருவாயிவ்ன் புறத்தேறினொன்றானது விண்ணப்பித்தலும், குணவிலலியாரா = மேருவைவிலலாகவுடைய விமலா, பெரியதேவகாசசென்றுகொணாகென = மிக்கதேவகாநோககிக் கொண்டுவருகவென்று கட்டினையிட, அவரெய்திவென்றிவானவாக்கருளிப்பாடென = அவாசென்று வெற்றிபெற்ற சேரமானபெருமானையானருக்கு (வருமபடி) ஆளுனையென அறிவித்தவுடனே, அவாகழெழுவினாரதெய்தி = அந்நாயனாரபெருமான்றிருவடிகளெவணங்க வினாவிலடைந்தது. எ-று

வானவா - சேரா கழலவீழநதென்பது பாடமேல திருவடிகளை ஆங்கு நின்றும வணங்கிக்கொண்டு எனப்பொருள்கொள்க (சச)

மங்கைபாகாத திருமுனபுசேய்த் தாகவந்தித்தமகிழ்வெய்திப பொங்குமன பினிற்சேரலாபோற்றிடபுதுமதியலைகின்ற கங்கைவாரசடைக்கயிலைநாயகாதிருமுறுவலினகதிராகாட்டி யிங்குநாமழையாம லீயெய்தியதெனெனவருளசெய்தார.

(இ - ள்.) மங்கைபாகாத திருமுனபு = இறைவியை வாமபாகத்தையுடைய இறைவாதிருமுனனா, சேய்சதாகவந்தித்தமகிழ்வெய்தி = தாரமாகின்று தொழுதுகளித்தது, பொங்குமனபினிற்சேரலாபோற்றிட = பெருகும் அன்பிறை சேரமானபெருமானையானா துதிக்க, புதுமதியலைகின்றகங்கைவாரசடைக்கயிலைநாயகா = இளம்பிறையையும கங்கையேயந்த நீண்டசடையையுடைய திருக்கயிலைபெருமான; திருமுறுவலினகதிராகாட்டி = திருப்புனமுறுவலின ஒளியக்காட்டியருளி, நாமழையாமையிங்குலீயெய்தியதெனெனவருளசெய்தார = மாம அழையாமலே இங்கு நீ வந்தது எனையென வினாவியருளிஞா. எ-று. (சசு)

அரசரஞ்சல்கூப்பினிற்றடியனே னாராகழலபோற்றிப

புரசையானமுனசேவித்தவந்தனைப்பொழியுநினகருணைத்தெண [ன் டிரைசெய்வெள்ள முகொடுவந்தபுகுத்தலிற்றிருமுன்பு வரப்பெற்றே விசைசெய்கொண்டாற்சோவேணியாயினியொருவிண்ணப்பமுளதென்று.

(இ-ள்) அரசரஞ்சல்கூப்பினிற்று = சேரகுலாதிபா அஞ்சல்கூப்பித்துகொண்டின்று, அடியனே னாராகழலபோற்றி = சிறியென நமியாரூரருடைய த்ருவடிகளைவணங்கிக்கொண்டு, புரசையானமுனசேவித்தவந்தனை = வெள்ளையானக்துமுன்னே தொழுதுபோந்தென, பொழியுநினகருணைத்தெண்டிரைசெய்வெள்ளம் = தேவரீர்பொழியுமதெளரிய திருவருட்பெருவெள்ளம், முன்கொடுவந்தபுகுத்தலில் = முன்னரிமுத்தவந்தது ஈண்டடைவித்தமையால், திருமுனபு வரப்பெற்றேன = சநிதிமுன்னர் எய்தப்பெற்றேன், விரைசெய்கொண்டைசோவேணியாய = மணங்கமழும் கொண்டைமாலிகைத்தங்கிய சடைமுடியையுடைய தலைவரே, இளியொருவிண்ணப்பமுளதென்று = இப்பொழுது அடியென இரந்த கொள்ளும் ஒருவிண்ணப்பம் இருக்கின்றதென்று. எ-று.

புரசை - யானைக்கழுத்திறசெறித்தகயிற்று. அளவிறந்தகருணையென்பாரா, “கருணைத்தெண்டிரைசெய்வெள்ளம்” என்றாரா. பெருமபாலும் எதிராகாலும் பற்றிவரும்

இனியெனனும் இன்டசசொல நிகழ்காந் ததில வந்தது. “பண்டறியேனகூறறென்ப தீனையினியறிந்தேன” என்னும் திருக்குறளினிற்போல. (சுசு)

பெருகுவேதமுமுனிவருநதுதிப்பருமபெருமபாடினைப்போற்றி, திருவுலாபமுமபாடினைன்றிருசசெவ்சாறதிடபபெறவேணமு மருவுபாசத்தையகனறிடவனறொண்டாகூட்டமலவகதாயென்ன வருளுமீசருஞ்செய்தல். லுகவெனறனரனபருங்கேடடித்தார

(இ-ள்.) மருவுபாசத்தையகனறிட—அநாகியாகத்தொடர்ந்தபாசத்தை அகலவ னறொண்டாகூட்டமவைதாராய—அடியேனுக்கு வனறொண்டபபெருமானதுடபையருளியநாசனே, பெருகுவேதமுமுனிவருநதுதிப்பருமபெருமையாய—மிக்கவேதங்களும் முனிவர்களும் பரவுத்தகரியமேன்மையையுடையபெருமானே, அன்பாலுள்ளத்திருவுலாபமுமபாடினை—அன்பினாலே செவ்விரைஞ்சுவீதபு புறப்பாட்டுத்திருவுலாபமுமபாடினை, திருசெவ்சிசாத்திடபெறவேணடுமென்ன—திருசெவ்சிசாத்தியருளவேணடுமென்று பிரார்த்திக்க, அருளுமீசருஞ்செவ்வலுகவெனறன—ஆருளுபால்க்குமபெருமானும் சொல்லுகவென்று ஆளுபாடித்தார, அனபருங்கேடபித்தார—அநாயனரும்திருசெவ்சிசாவித்தார எ-று

புறத்தே திருவுலாவருதலைச்சுடடி இயற்றலின் புறத்திருவுலாவென வழங்கறபாலது உலாபமுமெனவழங்கல இலகணப்போலி (சுசு)

சேரமான் பெருமா நாயனார்


அருளிச்செய்த

திருக்கலைசா ஞானவுலா

கலிவெண்பா

திருமாலுநானமுக்கனூததோந்தணரா தன்றங்கருமா லுறவழலாய நின்ற—பெருமானபிறவாதே தோன்றினுனகாணுதே கண்ணபானுறவாதே டாககை துறந்தான—முறைபையாலாழாதே யாழகாணகலாத சலியா ஞாழா லுயராதே யொகுகினுன—குழொளிநாலோதா தணந்தா னுணுகாது நுண்ணியானபாது மணுகா தணுகியா—ஓதி யரியாகிக காப்பா னையரையபடைபா னரனா யழிப்பவனுநதானே—பரனா தேவாரியாத தோற்றத்தான நேவனாததானமேவிய வாதே விதித்தமைத்தா—னோவாதே யெவவுருவில யாரொருவ ருளகுவா ருளகூடாருவாயத்தோன்றி பருளகொடுப்பா—னெவவுருவாதானேயாய நின்றளிப்பான் றன்னிற்பிற்றிருவமேனோக்குக காண்பரிய வெம்பெருமா—ஓனாது

இத்திருவுலா ஆதிபுலாவெனவும் பெயா பெறும்.



சேஷமான் திருக்காமவிலகலமகாதேவர் சரிசிறானத்தில சூழிடலா அரன் கோப்தன்

சீரரா சிவலோகந தன்னுட சிவபுரத்தி
 லேரரா திருக்கோயி ஷுள்ளிருப்ப—வாராயநது
 செங்க ணமரர புறங்கடைக்கட செனநீண்டி
 யெங்கடக்குக காட்சியரு னெனநிரப்ப—வறகொருநாட்
 பூமங்கை பொயதீர தரணி புகழ்மங்கை
 நாமங்கை யென்றிவாக ணன்கமைதத—சேமங்கொண்
 ஞானக் கொழுநது நகராசன நனமடநதை
 தேனமொயதத குஞ்சியினமேற சித்திரிப்ப—ஆனமிலசீ
 நந்தா வனமலரு மந்தா சினித்தடஞ்சோ
 செந்தா மமாமலரநூ ருயிரத்தா—அருந்தா
 வயநதன றெடுத்தமைதத வாசிகை சூடம
 நயநதிக்கு நலலுபபுந கூட்டிப—பயனகொ
 குலமகளிர செயத கொழுஞ்சாநதங் கொண்டு
 நலமலிய வாகந தழீஇக—கலைமலிநத
 கறபக மீன்ற கமழபட டினைபுடுத்தப
 பொறகழல்கள கானமேற பொலிவிதது—விற்பகருஞ்
 சூளா மணிசோ முடிகவித்துச கூட்டிசோ
 வாளா நுதறபட்ட மனனுவித்துத—தோளா
 மணிமகர குண்டலங்கள காணுக சணிந்தாங்
 சணியயிரக சண்டிகை பொனஞ்ஞ—பணிபெரிய
 வார மவைபூண டணிதிகழும் பொறசனன
 வீரந திருமார்பில விலலிலக—வேருடைய
 வெண்டோடக்குக தேயூரம் பெயறுதர பநசனமுங்
 கண்டோர் மனமகிழக கட்டுநீஇக—கொண்டு
 கடிஞ்சு திரமபுனைநது கங்கணங்கைப பெய்து
 வழவுடைய கோலம புனைந்தாங்—கடிநிலைமே
 நந்திமா காளா கடைகழிந்த போழ்த்தது
 வநது வசுக்க ளிருக்குரைப்ப—வநதமிலசீ
 ரெண்ணருங் கோத்தி யெழுவ ரிருடிகளு
 மண்ணனமே லாசிக டாமுணாதத—வொண்ணிறத்த
 பன்னிருவ ராதித்தா பல்லாண டெடுத்திசைப்ப
 மன்னு மகதியன்யாழ வாரிடப்ப—பொன்னியலு
 மங்கி கமழ்தூப மேந்த யமனவநது
 மங்கல வாசகத்தால வாழ்ந்துரைப்பச—செங்க
 ணிருதி முதலோர் நிழறகலகை ளேநத
 வருணன மணிககலசந தாங்கத—தெருவெலாம
 வாயு நனிவிளகக மாமழை நீர்தெளிப்பத
 தூயசீர்ச் சோமன குடையெடுப்ப—மேயசீ
 ரீசானன் வநதடைப்பை கைக்கொள்ள வசுசுனிகள்
 வாயார்ந்த மந்திரத்தால வாழ்த்துரைப்பத—தூய
 வருத்திரர்க டோத்திரங்களை சொல்லக் குபேரன்
 திருத்தகு மாநிதியு சிந்தக—கருத்தமைநத

கங்கா நதியமுனை யுள்ளமுதத தீர்த்தங்களை
 பொங்கு கவரி புடையிரட்டை—தங்கிய
 பைநாக மெட்டுகு சுடொடுப்பப பைநாக
 கைநாக மெட்டுகு சமுலவணங்க—மெயநாக
 மேகம விதானமாய மின்னெலாரு சூழ்கொடியாய
 மேகத துருமு முரசறையப—போகளுடீசா
 தும்புரு நாரதாக்கள பாடத தொடாந்தெங்குங்
 கொம்புருவ துண்ணிடையார கூத்தாட—வெம்பெருமான
 விண்ணோ பணிய வுயாந்த விளங்கொளிசீசா
 வெண்ணா மழவிடையை மேல்கொண்டாங்—செண்ணா
 கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்தூச செடியத
 திருக்கடைக னேழ்கழிந்த போதிற—செருக்குடைய
 சேனா பதிமயின்மேன முனசெல்ல யானேமே
 லாபைபோ ரிந்திரன பின்படர—வானாத
 வணத்தே யேறி யயன வலப்பால கைபோதக
 கன்னவிலுந திண்டோட கருடனமேன—மனனிய
 மாலிடப்பாற செல்ல மலரா கணையெந்து
 மேலிடப்பாள் மெனகருப்பு வி லிடப்பா—செல்லவுடைய
 சங்கணையு முனகைத தடமுலையா மேலெய்வான
 கொங்கணையும் பூவாளி கோத்தமையத—வைங்கணையான
 காமன கொடிப்படைமுன போசக கசக்காரி
 வாமன புரவிமேல வந்தனை—நாமருடீசா
 வேழ முகத்து விநாயகனை யுள்ளுறுத்தூச
 சூழல்கைகைத் தொண்டையாயக் கெண்டையொணை—டாழ்கூந்தன
 மங்கை யெழுவருகு சூழ மடநீலி
 சிறக வடலேற்றின மேறசெல்லத—தங்கிய
 விசசா தரரியக்கா கினனார கியபுருட
 ரசசா ரணரரசக ரோடசுர—பெச்சார வுரு
 சல்லரி தாளந தகுணிக் தத்தளங்க
 கல்லலகு கல்ல வடமொந்தை—நல்லியயத்
 தட்டழி சங்களு சலருசலந தண்ணுமை
 கட்டழியாப பேரி கரதாளய—கொட்டுங்க
 குடமுழுவங் கொக்கனா கணை சூழலயா
 ழிடமாந தாரி படந—மீடலிய
 மத்தளந துந்தயி வாயந்த முருடிவறகு
 லெத்திசை தோறு மெழுந்தியமப—வொத்ததுடேன
 மங்கலம பாடுவார வந்திறைஞ்ச மல்லருங்
 கிங்கரரு மெங்குங் கிலுகிலுப்பத்—தங்கிய
 வாரா மிருதுவும் யோகு மருந்தவமு
 யாராத முத்திரையு மந்திரமு—மீராந்த
 காலகண மூன்றுங் கணமுங் குணங்களும்
 வால கிலியரும வந்திணடி—மேலை

யிமையேரா பெருமானே போற்றி யெழிலிசே
 ருமையாண மணவாளா போற்றி—யெமையாளுந
 தீயாடி போற்றி சிவனே யடி போற்றி
 யீசனே யெந்தா யிறைபோற்றி—சூயசீாச
 சங்கரனே போற்றி சடாமகுடத தாயபோற்றி
 பொங்கரவா பொன்னங் கழலபோற்றி—யங்கொருநா
 ளாய விழுப்போ ரருசசுனை தாற்றறகுப
 பாசுபத மீந்த பதமபோற்றி—சூய
 மலைமேலாய போற்றி மயானததாய வானோ
 தலைமேலாய போற்றிதாள போற்றி—நிலைபோற்றி
 போற்றியென்ப பூமாரி பெயறு புலனகலங்க
 நாற்றிசையு மெங்கு நலமபெருக—வேற்றுக்
 கொடியும் பதாகையுங் சொற்றக குடையும்
 வடிவுடைய கொங்கலுஞ் சூழுக—கழகமமும
 பூமாண கருங்குழலா ருள்ளம் புதிதுண்பாண்
 வாமான வீசன உருமபோழ்கிற—சேமேலே

சூழாங்கள்.

வாமான வீசன மறுவிலசீர் வானவாதக
 கோமான படைமு நக்கங் கேட்டலுமே—சூமாணபில
 வானநீர் தாங்க மலையோம்பி வானபிறையோ
 றுனமில் சூல முடையவா—யீனமிலா
 வெள்ளை யணிதலால் வேழந் துரிபோத்த
 வள்ளலே போலும் வடிவுடைய—கொள்ளிய
 மூட நடுவின மலரா ரமளியே
 கூடிய போகுகள் மாகருதிதது—கேழில
 சிலம்பு பறையாகச் செயரிக்க னம்பா
 விலங்கு கொடுமபுருவம் விலலா—நலநதிகழுங்
 கூழைபின் றுழ வளையாபபக் கைபோந்து
 கேழ்சினரு மலருலாந் தேருநதிச—சூழொளிய
 கொங்கைமாப பொங்கக் கொழுநா மணங்கவர
 வங்கம் பொருதசைந்த வாயிழையார—செங்கேழற
 பொறகசைத் னுள்ளான மணிகீர் முகஞ்சோத்தி
 நறபெருங் கோல மிகப்புனைந்து—பொறபுடைய
 பேதை முதலாகப் பேரிளம்பெண ணீராக
 மாதாவா சேர மகிழநீணடிச்—சோதிசோ
 சூளிகையுஞ் சூட்டுஞ் சூளிகையுஞ் சுட்டிகையும்
 வாளிகையும் பொறறோடு மின்விலக—மாளிகையின
 மேலேறி நின்று தொழுவார துயர்கொண்டு
 மாலேறி நின்று மயங்குவார—தூலேறு
 தாமமே தந்து சடாதாரி நலகானேல
 யாமமே லெமமை யடுமென்பார—காமவே
 ளாமென்பா ரனறென்பா ரையுறுவார கையெறிவார
 தாமுன்னை நாணூடு சுகிழப்பார—பூமனனும்

பொன்னரி மாலையெப பூண்பாரப் பூண்கொண்டு
 துன்னரி மாலையாச சூட்டுவாரா—முன்ன
 மொருக னெழுதிவிட டொன்றெழுதா தோடித
 தெருவம் புதுவார் திகைப்பா—ரருகிருந்த
 கண்ணடி மேற்பஞ்ச பெயவார கிளியென்று
 பண்ணாடிச சொற்பந்தது குற்றரைப்பா—ரண்ணன்மேற
 கண்ணென்னு மாசாலங கோலிக கருகமுழலார
 திண்ண நிறைத்தா டிறந்திட்டா—ரொண்ணிறத்த

பேதை.

பேதைப் பருவம் பிழையாதாள் கெணமணலாற
 றுதைச சிறுசோ றடுதொழிலா—மதி
 விடையாலு மெக்கழுத்த மாட்டா ணலருசீச
 ருடையாலு முளருருக்க கில்லா—ணடையாலுங்
 கெளவைநோய காணையரைச செயயாள கதிராமூலக
 ளெவவநோய செயபுந தொழிலபூணா—செவவனோ
 நோக்கிலு நோயநோக்க நோகசாடன செவவாயின
 வாக்கும் பிறாமனத்தை வருசியாள—பூசுமுலும்
 பாடவந தோன்ற முடியா ளிளவியத்கோ
 ளாடவா தமமை யயாவுசெயயா—ணடோறு
 மொன்றுரைத் தொனறுனனி யொன்றுசெய தொன்றின்கட்
 சென்ற மனத்தனளாரு சேயிழையா—ணனராகத்
 தாலி கழுத்தணிந்த சந்தனத்தான மெய்ப்புசி
 நீல வறுவை விரித்ததுததுக—கோலருசோ
 பந்தலிற பாவைகொண டாடுமிப பாவைக்குத்
 தந்தையா ரென்றெருத்தி தானவினவு—வந்தமிழ்சீ
 ரீச னெரியாடி யெனை வவனையோ
 காயசின மாலவிடைமேற கண்ணூறுறுத—தாயசொன்ன
 விககணக்கு நோக்கா ளிவளபேல்வாள காமநூ
 னறகணக்கின மேறசிறிதே நாட்செயதாள—பொறபுடைய

பெதுமபை.

பேரொளியோ காட்சிப் பெதுமபைப் பிராயத்தாள
 காரொளியோ மனஞருக கவினியலாள—சீரொளிய
 தாமரை யொன்றி னிரண்டு குழையிரண்டு
 காமருவு கெண்டையோ செந்தொண்டை—தாமருவு
 முதத முரிவெரு சிலசுட்டி செம்பவளம்
 வைத்தது போலு மகிழ்ச்சி—ளொத்தமைந்த
 கங்கணரு சோந்தி ங்கு கையாள கதிராமணியின
 கிங்கிணி சோந்த திருந்தடியா—ளொண்சேழ
 வந்துகில சூழ்ந்தசைந்த வலகுலா ளாயபொதியிற்
 சந்தனந தோயந்த தடந்தோளாள—வந்து
 திடரிட்ட திணவகைகண் செயத முலையாள்
 கடலப்பட்ட வினனமுத மன்னுண—மடல்பட்ட


மாலே வளாய குழலாண மணநாறு
 சோலை யிளங்கிளிபோற றாமொழியான—சாலவும்
 வஞ்சனை செயது மனங்கவரும் வாட்கண்ணுக்
 கஞ்சனத்தை யிட்டங் கழகாககி—யெஞ்சா
 மணியாரம பூண்டாழி மெல்வீரலிற் சோத்தி
 யணியார வுணதோணமேன மின்ன—மணியாரதத
 னாவெண மணற்கொண்டு தோழியருந் தானுமாயக்
 காம னுருவம் வரவெழுதிக—காமன
 கருப்புச் சிலையு மலரம்புந் தேரு
 மொருப்பட டுடனெழுதும் போழ்தில—விருப்பருந்
 தேனமருங் கொன்றையநதராத தீரத்தன சிவலோகன்
 வானமா லேற்றினமேல வந்தணையத்—தானமர
 நன்றறிவார சொன்ன நலந்தோற்று நாண்டோற்று
 நின்றறிவு தோற்று நிறைதோற்று—நன்றாகக்
 கைவண்டு கணவண்டு மோடக் கலையோட
 நெய்விண்ட பூங்குழலா ணினொழிந்தாண—மொய்கொண்ட

மங்கை

மங்கை யிடங்கடவா மாண்பினுள் வானிழிந்
 கங்கைச் சுழியினைய வந்தியா—டங்கிய
 வங்கை கமல மடிகமல மாணுகி
 கொங்கை கமல முகங்கமலம்—பொங்கெழிலா
 ரிடடிடையும உஞ்சி யிருமபணைத்தோள் வேயெழிலா
 பட்டுடைய வலகுலுந் தோத்தட்டு—மட்டுவிரி
 கூந்த லறலபவளஞ் செயயவா யவவாயி
 லேயநத் மணிமுறுவ லின்முத்தம்—வாயந்சீர்
 வண்டு வளாய வளாவா சிகைசூட்டிக்
 கண்டி கழுத்திற கவினசோத்திக—குண்டலங்கன்
 காணக் கணிகது கனமே கலைநிருத்தித்
 தீதில் செழுங்கோலஞ் சித்திரித்தது—மாதராள
 பொறகூட்டிற் பூவையை வாங்கி யதனோடு
 சொறகோட்டிக் கொண்டிருந்த வேலவைக்க—ணறலோட்டு
 வெள்ளி விலங்கன்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோ
 லொள்ளிய மாலவிடையை மேல்கொண்டு—தெள்ளியநீர்
 தாமுஞ் சடையான் சடாமகுடந் தோனறுதலும்
 வாழுமே மமமா மனத்தளாய்ச—குழொளியான
 றாரோகருந் தன்றருந் நோக்கு மவனுடைய
 வோநோக்குந் தன்ன தெழிந்நோக்கும்—பேரருளான
 றோணைக்குந் தன்றோளுந் நோக்கு மவனமாபி
 ன்ணைக்கம் வைத்து நெடிதுயிர்த்து—நாணைக்கா
 துள்ள முருக வொழியாத வேட்கையாம்
 வெள்ளத் திடையமுநதி வெய்துயிர்த்தா—ளொள்ளிய

மடநதை.

தீநதமிழின றெயவ வடிவா டிருநதீயசீ
 வாயநத மடநதைப பிராயததா—ளேயநதசீ
 ரீசன சிலையு மெழிலவான பவளமுஞ
 சேயகலங்கை வேலுந தீரணமுததம—பாசிலைய
 வஞ்சியும் வேயும் வளாதா மமொமொட்டு
 மஞ்சிலவரு மாமதிபோன் மண்டலமு—மெஞ்சாப
 புருவமுஞ செவவாயுங் கணணு மெயீறு
 முருவ துசுப்புமென றேளு—மருவீனிய
 கொககையும வாணமுதமு மாககொண்டாள கொலருசே
 பகையப போதனைய சேவடியா—ளொணகேழல
 வாழைத்தண டன்ன குறங்கினுள வாயநதசீ
 ராழித்தேரத தட்டினைய வல்குலா—ஓரழித
 திருமதிய மறறொன்ற மெனறு முகததை
 யுருவுடைய நாணமீனசூழந தாறபோற—பெருகொளிய
 முசுதாரங் கண்டத கணிநதா ளணிகலங்கண
 மொயகதார வார மிகப்பெருகி—விதகத்ததாற
 களஞங் கடாமுங் சலவையுங் கைபோந்திட
 ளொளம புறமுரு செநிவமைததம—தெளளொளிய
 காளிககஞ சோதி கிடப்பத தொடுததமைதத
 தாளிமபத் தாம நுதலசோசுதித்—தோளெங்கு
 தண்ணறுஞ் சந்தனங்கொண்டபபிச சதிரசாநதை
 வண்ணம பெறமிசையே மட்டித்தநாக—கொண்ணுதலா
 டன்னமா தோழியாகள சூழ்த தவிசேநிப்
 பினனுமோர் காமரம யாழமைதது—மனனு
 விடவண்ணைக் கண்டதது வேதியனமே விட்ட
 மடவண்ணம பாடும பொழுதிண—டடலவல்ல
 வேலவல்லான விலவலலான மெலலியலாக கெஞ்ஞானறு
 மாலவல்லா ளூராகின்ற மாலவிடையின—கோல
 மணியேறு கேட்டாங்கு நோகதுவாள சால
 வணியேறு தோளானைக் கண்டாங்—கணியாரநத
 கோடடி பொழிய வெழுதது குழைமுக்கதைக்
 கோடடி நுதலசிவபப வாயதுலககி—நாட்டாக
 ளெல்லாருங் கண்டா ளொனசுடவு ளிங்கரய
 நலலாய படுமேற படுமெனறு—மெல்லவே
 செல்ல லுறுஞ்சரணங் கம்பிசுருந தன்னுறுநோய
 சொல்ல லுறுஞ் சொல்லி முடைசெநிக்ரு—நலலாகங்
 காண லுறுங்கணைக் கணீரமலகுங் காணபாரமுன
 னுண லுறுநெஞ்ச மொட்டாது—பூணுகம
 புல்லலுறு மண்ணலகை வாரானென நிவவகையே
 யல்ல லுறுமமுதது மாழதயரான—மெலலியலா
 டன்னுருவம பூங்கொன்றைத தாரகொள்ளத தானகொன்றைப
 பொன்னுருவங் கொண்டு புலம்புறாள்—பின்னெருத்தி



శ్రీ వేంకటేశ్వరస్వామి దేవాలయమునందు వ్రేలినట్లుగా

శ్రీ వేంకటేశ్వరస్వామి దేవాలయమునందు వ్రేలినట్లుగా

அரிவை

செங்கேழற றாமனாட்டில ஓழடியா டிவினா
 வங்கேழரிவைப பிராயத்தா—னொண்ணசேழ்ந
 திங்களுந தாரகையும விடலுஞ செழுமபுயலுந்
 தன்கொளிசோ செவயாயு முணமையாற —பொங்கொளிசோ
 மீனனாவான காட்டு முகவொளியாண மெயமமைடே
 தனனாவா ரிலலாத தகைமையா—னொநராளு
 மிலலாரா யெலலாரு மெனருவார செலவவார
 யெலலாருஞ செயவா சிறப்பெனனூஞ—சொல்லாலே
 யலகுறகு மேகலையைச சூழநதா ளணிமுலைமேல
 மலகிய சாநதொடு பூண்புனைநது—நலக
 ரிடையிடையே யுள்ளருக்க கண்டா ளெழிலரா
 நடைபெடை யனனதை வெனற—ளடியிணைமேற
 பாடகக கொண்டு பரிசமைத்தான பனமணிசோ
 சூடக முன்மை தொடாவித்தாள—சேடி லசீர்ப
 பொன்னரி மாலை தலைகணிகது பூண்கொண்டு
 மன்னுங கமுததை மகிழ்வித்தாள—பொன்னன
 ளின்னிசை வீணையை வாங்கி யிகையவாத
 மண்ணனமேற றுனிட்ட வாசையான—முன்னமே
 பாட றொடகுகும பொழுதிற் பரளுசாதி
 கேடிலா மாலவிடைமேற றேனறுதலுங—கடிய
 வினனிசையு மிப்பிறப்பும பேணு மிருநதமிழு
 மன்னிய வீணையையுங கைவிட்டு—பொன்னனை
 ரினறநறே காண்ப தெழினலங் கொள்ளேனே
 னனறநறே பெணமை நமக்கென்று—சென்றவனற
 றெண்களப மாடு மொளிவாண முகத்திறனடு
 கண்களப மாடுவபோற கட்டுனாதது—மொண்சேழற
 கூநத லவிழுகு முடிக்குக கல்திருத்தூற
 சாநந திமிரு முலையாக்கம—பூநதுகிளைச
 சூழு மவிழுகுந தொழுமழுஞ சோதயநற
 றுழு மழுநது மயாவுயிரகருஞ—சூழொளிய
 வங்கை வளைதொழுது காத்தாள கலகாவா
 ணங்கை யிவளு நலநதேதாறற—ளங்கொருநக

தெரிவை.

யாரா வமுத மவயகம பெற்றணைய
 சீரார தெரிவைப் பிராயத்தா—னொரா
 மருளோசை யினமழலை வாயச சொலா வென்று
 மிருடா புலரியே யொப்பா—ளருளாலே
 வெப்ப மினையவாகட காக்குதலா லுச்சியோ
 டொப்பமையக கொள்ளு முருவத்தாள—வெப்பகீ
 தநதளிர்போற் சேவடியு மககையுஞ செமமையா
 லநகியான காட்டு மழகினு—ளநதமிய

சீரா முடிமதிய மாதலாற சேயிழையா
 னேரா ரிரவி னெழிலகொண்டாள—சீராருங்
 கண்ணா பயோதரமு துணணிடையு முண்மையாற
 றண்ணிளங் காரின சவிகொண்டாள—வண்ணஞ்சோ
 மாந்தளிர் மெனி முருக்கிதழ்வா யாதலால
 வாய்ந்த விளவேணில வண்மையாண—மாந்த
 ரறிவுடையீர் நினைமினக் ளல்லார்போ மென்று
 பறையறைவ போலுஞ் சிலம்பு—முறைமையா
 சீரா திருந்தடிமேற சோத்தினு டேரலகு
 லோரா தகல லுறாதென்று—சீராலே
 யநதுகிலு மேகலையுஞ் சூழ்ந்தா ளணிமுலைகண்
 மைந்தா மனங்கவரு மென்பதனை—முந் துறவே
 பூங்கசசி னுலடையப் பூட்டுநீஇப் பொறறொடியாற
 காம் பொத்த தோளிணையைக் காப்பேவி—வாய்ந்தசீ
 ரநகமுத்தை நல்லாரத தானமறைததுக் காதுக்கு
 விற்பகருங் குண்டலங்கண் மேவுவிதது—மைப்பகருங்
 காவியங் கண்ணைக் கதந்தணிப்பாள போலத்தன்
 றுவிய வருசனத்தை முன்னூட்டி—யாவையு
 மாகுல மாககு மழகினு என்னமுங்
 கோகிலமும போலுங் குணத்தினு—ளாகிப்
 பலகருதிக் கட்டிக் கரியவாயக் கோடி
 யலாசுமநது கூழைய வாங்கு—கலைகரந்
 துளயாது மினறிப் புறங்கமழநது கீழ்தாழ்நது
 கள்ளாவி நாறுங் கருங்குழலா—டெளளொளிய
 செங்கமுநீர்ப் பட்டுடுததுச் செங்குங் குமமெழுதி
 யங்கமுநீர்த் தாம நுதலசோத்திப்—பொங்கெழிலரா
 பொறக்கவறறின வெள்ளிப் பலகை மணிசூது
 நறகமைய நாட்டிப் பொருமபொழுதில—விற்பகிருந்
 தோளா னிலைபேறு தோற்றங்கே டாயநின்ற
 தாளான் சடாமகுடந் தோன்றுதலுங்—கேளாய
 நாணா நடக்க நலத்தாக் கிடையிலை
 யேணு ரொழிக் வெழிலொழிக்—பேணுங்
 குலத்தா ரகனறிடுக் குறறத்தார வம்மி
 னலத்தீர் நினைமினீ ரென்று—சொலறகரிய
 தேவாதி தேவன சிவனாயிற் றேனகொன்றைப்
 பூவா ரலங்க லருளாது—போவானேற
 கண்டா லறிவ் நெனசசொலலிக் கைசோந்து
 வனடாபூங் கோதை வளநதோற்ற—ளொண்டாய
 பேரிளமபெண்.

பெண்ணரசாயத் தோன்றிய பேரிளம் பெண்மையாள
 பண்ணமரு மின் சொற பணிமொழியாள்—மண்ணின்மேற்
 கண்டுக்கேட டெண்டியாத் துற்றறியு மைமபுலனு
 மொண்டொடி கண்ணே யுளவென்று—பண்டையோர்

கட்டுளாயை மேம்படுத்தாள கண்ணாடி மண்டலம்போல
 விட்டிலங்கு நல்லுகிரசோ மெலவிரலாள்—கட்டரவ
 மஞ்சப பரந்தகன்ற வலஞலா ளாய்நலத்த
 வஞ்சிக் கொடிநூடங்கு நுண்ணிடையா—ளெஞ்சாத
 பொறசெப பிரண்டு முகடு மணியழுத்தி
 வைத்தன போல வளாததேந்தி—யொத்ததச
 சுணங்குந திசிலையுஞ சூழ்பொந்து கண்டாநக
 நணங்கு மமுதமுமாயத நோனரி —ய்ணங்கொத்த
 கொங்கையாள கோலங்கட கெல்லமீமா கோலமா
 நங்கையா னுகிளவேயத தோளிநா—வணகையாற
 காரநட்ட குலமபழித்தாள காமவேள காதலாள
 சாநக மிவங்கு மகலத்தாள—வாயநதுடனே
 பேயந்து குவிந்து திரண்டு மறிநடுபாற
 நேயந்து கடிசுக செழுமபவளங—கயங்கிலங்கி
 முததமுந தேனும் பொதிந்து முனிவராயரு
 சித்தந கிறைக்கொள்ளுஞ செவ்வாயா—வளாதது
 வரிக்கடந தஞ்சன மாடி மணிக
 னுருவ நடுவுடைய வாசிப—பெருகிய
 தண்ணங கயலுஞ சலஞ்சலமுந தோன்றுதலால்
 வண்ணங கடலினைய வாடகண்ணா—ளொண்ணிரத்த
 குண்டலஞ்சோ காசினா கோலக குளிர்மதிய
 மண்டல மே போலு மதிமுத்தாள—வண்டலம்ப
 யோசனை நாறு குழலா ளொளித்தனமேல
 வாசிகை கொண்டு வடிவமைத்தாள—மாசிலசீர்ப
 பாதாதி கேசம பழிப்பிலாள பாங்கலைமந்த
 தீதாரி கொண்டுதன மெய்புகைத்தாள—மாதாரந்த
 பணகவருஞ சொல்லாபல லாண்டேத்தப பாயொளிசோ
 வெணகவரி வெள்ளத திடையிரு—தொண்கேழற
 கண்ணவனை யல்லது காணா செவியுன
 தெண்ணருஞ்சீ ரல்ல திசைக்கொள்ளா—வண்ணல
 கழலடி யல்லது கைத்தொழா விகோன
 நழலகைக் கொண்டான்மாட டனபென—நெழிலுடைய
 வெண்பா விரித்தனாகும போழ்தி வ்விந சொளிசோ
 கண்பாவு கெற்றிக கறைககண்டன—விண்பா
 லரியரணா செற்றாந கலைபுனலும் பாம்பும
 புரிசடைமேல வைத்த புராண—னெரிய்ரவி
 லாடு மிறைவ னமராசுழாந தந்தமுழ
 மாட மறுகில வரககண்டு—சேடிவசீ
 வண்ணச் சிலமபடி மாதரா தாமுண்ட
 கணவெச்சி வெமமைபே பூட்டுவா—வண்ணலே
 வந்தாய விளைகவாந்தாய மாலு மருநதுயரு
 தந்தாய்வினுவோ தகவென்று—நெந்தாளிபாற

கட்டுரைத்துக் கைசோர சகமுருகி மெய்வெருதது
 மட்டிவருட பூங்கோதை மால்கொண்டாள கொட்டிமைசேர்
 பண்ணுரு மின்சொற பிண்பபெருந்தோட செநதுவாவாயப
 பெண்ணூர வாரம பெரிநிறை—விண்ணோங்கி
 மஞ்சடைய நீளகுடமி வாணிலா கிறநிருந்த
 செருசடையான போந்த தெருவு. உணணிகள் கசஎ.

பெண்ணை-மை கா.ரின் பெருந்தோ ளிணைகாமி
 னுண்ணைமை மேகலையு முள படுமிநா—நெண்ணைரக
 காரோறு கொணரறபாதாரை கர்பாலி கட்டகக்
 னுணைற டே.ந்த துலா

ஆதியுலா எனகினற

திருக்கைலாச ஞானவுலா முறறுபபெறறு.

சேராகாவலாபரிவுடன்கேடபிதததிருவுலாபபுறங்கொண்டு
 நாரிபாகருநலமிகுதிருவருணயப்புடனருளசெயவா
 ளுரனாகியவாலாலசகந.சரனுடனாமாநகிருவீருந
 சாரநங்கணநாதரநாதலைமையிறநகுமென்றருளசெயதார.

(இ-எ.) நாரிபாகரும = உமாநெவியை ஒருபாகத்திலுடைய பெருமானும், சே
 ராகாவலாபரிவுடன்கேடபிதத = சேரமானபெருமானுடைய அன்போடு திருசசெ
 விசாவிதத, திருவுலாபபுறங்கொண்டு = திருவுலாவைத்திருசசெவியேற்றருளி, நய
 ப்புடனநலமிகுதிருவருளருளசெயவா = வியப்போடு நன்மைமிகக் திருவருளபா
 லிப்பாராகி, ஊரனாகியவாலாலசகந.சரனுடனாமாநகிருவீரும = நீ ஆரனாகிய ஆலா
 லசகந.சரனுடிகூடி நீயீர் இருவீரும, சாரநங்கணநாதரநாதலைமையில = ஒருநகும
 முடையகணத்தலைவராயுறையும் மனமையால, தநகுமென்றருளசெயதார = நிலை
 பெறவீராகவென்று அதுசகிரகித்தார எ-று. (சஉ)

அன்னதனமையிலிருவருமபணிந்தெழுந்தருடலைமேறகொண்டு
 மனனுமவன்றெண்டராலாலசகந.சரநகித்தாமவழுவாத
 முனைநலவீனைத்தொழிறுநலைநின்றனாமுதறசேராபெருமானு
 நலமையசோகணநாதராயவாயுருயபபுறுதொழிலபூண்டார.

(இ-எ.) அன்னதனமையிலிருவருமபணிந்தெழுந்தருடலைமேறகொண்டு = அந்
 டுடனையினபடியே அவ்விருவரும வணங்கியழுந்த அத்திருவருளைசகிரமேறகொ
 ண்டு, மனனுமவன்றெண்டராலாலசகந.சரநகி = நிலைபெற்ற வன்றெண்டபெரு
 மான ஆலாலசகந.சரநகி, தாமவழுவாத முனைநலவீனைத்தொழிறுநலைநின்றனா = பூ
 ராம தாம தவருதுபூண்ட நறசெயலாகிய திருத்தொண்டிலே நிலைபெற்றனா, முத
 றசேராபெருமானும் = தலைமைபெற்ற சேரமானபெருமானுடைய, நன்மைசோ
 கணநாதராய = சாலபமைநதகணத்தலைவராகி, அவாயுருயபபுறுதொழிலபூண்டா
 ர = அவரதுட்டிக்கும் வியப்பமைநத்திருத்தொண்டைமேறகொண்டார. எ-று.

வன்றெண்டா சேராபெருமானென்னும் எழுவாயகடகு உரிய பணிந்தெழுந்
 து அருடலைமேறகொண்டு என்னும் சேரசகநகரும முறையே நின்றனா பூண்டா
 ரென்னும் முறறைக்கொண்டன. (சக)

தலத்துவத்துமுன்னுதயருசெயபாவைபார்சங்கிவிப்பாரென்னு
 நலத்தினமிகவரவல்லவீனைத்தொடக்கறாயகியருளாரிலே

யலததமெல்லடிக்கமலினியாருடனநிந்திதையாராகு
மலைததனிப்பெருமான்மகள்கோயிலிறநதொழிலவழிகினரா.

(௨௭-எ) முன நலத்தவநததயஞ்செய = பூர்வமபூமியிலவநதவநிதத, பரவையாரசவகிலியாரெனனுநலத்தினமிககவா = பரவையநாச்சியா சவகிலிநாச்சியாரெனனும் நதகுணத்திறசிறநத இருவரும், வலவினைத்தொடக்கத = வலியவினைப்பணிப்புநீக்க, நாயகியருளாலே = உமா தேவியாருடையதிருவருளிசேவ, அவததமெல்லடிக்கமலினியாருடனநிந்திதையாராகு = செம்பஞ்சூட்டிய மெலிய சமநடிக்கையுடைய கமலினியாரு அநிந்திசையாருமாகி, மலைததனிப்பெருமானமகள்கோயிலி = பெருப்பதவேநதன புத்திரியாராகிய அப்பா'வகிதேவியாருடைய ஆலயத்திலே, தநதொழிலவழிகினரா = தாமபுரியும் திருத்தொணமலே தக்கினா என்று

உடன - எண்ணிடைச்சொல். வழி - ஏழ்ஊருபு (௨௭)

வாழிமாதவாராலசுகநராவழியிடையருளசெய்த
வெழிசைத்திருப்பதிகமீவவுலகினிலேறிடவெறிமுநீ
ராழிவெநதனமவருணனுக்களித்திடவருணனுமருள சூடி
யுழியிறநன்பொருவாததிருவஞ்சைக்களத்திலுயத்துணாவித்தான.

(௨௭-எ) மாதவாராலசுகநரா = அரும்பெருத்தவத்தையடைய ஆலாலசுகநரா வழியிடையருளசெய்த = தாமவழியிலருளிச்செய்த, ஏழிசைத்திருப்பதிகம = ஏழிசையமைந்ததிருப்பதிகத்தை, இவ்வுலகினிலேறிட = இப்பழியிலே ஏற்றும்பொருட்டு, எறிமுநீராழிவெநதனம் வருணனுக்களித்திட = அலைக்கீழ்மொத்தம் முததொழிறநனமையமைந்த சுடற்றலைவருகியவருணதேவனுக்கருக்கொடுத்தருள, வருணனுமருள சூடி = அவனும் அவவாலாலசுகநரா திருவருளைப்பெற்று, ஊழியிறநனிப்பொருவாதம் = யாவும் அழியும் இறுதிககாலத்தும் அழிவின்றித்தனித்துள்ள சிவப்பொருளமரும' திருவஞ்சைக்களத்திலுயத்துணாவித்தான = திருவஞ்சைக்களத்திலே செய்து யாவருமுணரச செயதன்ன என்று.

வாழி - மககலஇடைச்சொல் ஏத்திடவென்பது பாடமேல, தத்தித்து உய்ய வென்ப பொருள்கொள்க. (௨௮)

சேராகாவலாவிண்ணப்பஞ்செய்தவத்திருவலாபபுறமன்று
சாரலவெள்ளியங்கயிலையிற்கேட்டமாசாததனாகரித்திந்தப
பாரில்வேறியாதிருப்பிடவூர் தனிலவெளிப்படப்பகாதெரு
நாரவெலைசூழல்கினில்விளங்கிடநாட்டினாநலத்தாலே.

(௨௭-எ) சாரலவெள்ளியங்கயிலையில = சாரலையுடைய வெள்ளியங்கயிலையில திருக்கையில, சேராகாவலாவிண்ணப்பஞ்செய்தவத்திருவலாபபுறம் = (சிவபுருமான சகந்தியில) சேரமான்பெருமானுரொ விண்ணப்பித்த அச்சருவலாநவ, அனறுகேட்டமாசாததனாதரித்து = அப்போதுசேட்ட மாசாததாவானவா அடினையேற்று, இநதப்பாரிலவேதியாதிருப்பிடவூர் தனிலவெளிப்படப்பகாத = இத்தமிழ்நாட்டிலுள்ள அந்தணாமிகக திருப்பிடவூரிலே வெளிப்படக்கூறி, நாரவேலைசூழல்கினில் = நீநிற்றைநகடலசூழநத நிலவுலகத்திலே, எங்குநததாலநாட்டினா = என்கும நனமையோடு விளங்கும்படி நாட்டியருளிநா. என்று. (௨௯)

வேறு.

எனறுமின்பமபெருகுமியல்பினே
டொனறுகாதலித்துள்ள முமொங்கிட

‘மனறுளாரடியாரவாவானபுகழ்
நின்றதெங்குகுநிலவியுலகெலாம்.

(இ-ள்) எனறுமினபம்பெருகுமியலபினே = எக்காலத்தினும் இன்பமதிகரிக்கு
ம நிலைமைபோடு, ஒன்றுநாதலித்துள்ளமுமோங்கிட = சுவமெனனும் ஒருபொருளை
யேவிரும்பி எவவுள்ளவகளும சிறகுகும்படி, மனறுளா = சிறறமபலததிலே திருநிரு
ததமசெயதருளும் சிவபிரானுடைய, அடியாரவாவானபுகழ் = திருத்தொண்டாகளி
னமேம்பட்டபுகழானது, உலகெலாநிலவியெங்குகுநின்றது = உலகனைத்தினும் விளக்க
முற்ற இடையீடின்றி எங்கும் நிலைபெற்றது எ-று.

ஒங்கிட நின்றதென இயையும். திருத்தொண்டாபெருமை உலகெங்கும் நிலவி
நிலைபெறுதலால் அவற்றை ஆயந்தொழும்தொண்டாககு எக்காலத்தினும் பேரின
ப்பெருக்கமும் சிவபெற்றநின்றிப் பிரிதொன்றில் அலாவாதசிறந்தனையும் விருத்தி
யாயினவென்பாரா, “எனறுமினபம்பெருகுமியலபினே - தொன்றுகாதலித்துள்ளமு
மோங்கிடவாபுகழ்நின்றது.” என நிலைபெற்றதகாரணத்தினமேலவைத்துக் கூறி
னார். இது இப்புராண ஆராய்ச்சியால் எமதுமாயன விளக்கியவாறு. “எனறுமினபம்
பெருகுமியலபினேலாவாறுகாதலினுள்ளமுமோங்கிட” என்பதுமபாடம். உம்மைஇற
ந்ததுபுழிஇயது. சிறசபாநாயகரே ‘உலகெலாம்’ என அடியெடுத்திடுகக்கத தொ
ண்டாசீபரவுவார அம்மங்கல அருண்மொழியாற்றொடங்கி, இடையினும் “சோதி
முத்தின சிவிகைசூழ வந்துபா-யீது தாழ்த்துவெண னீற்றொளி போற்றிநின்-ரூநி
யாரரு ளாதலி லஞ்செழுக்க-தோதி யேறின ருயய வுலகெலாம். எனறுகாட்டி இறு
தியினும் “அடியாரவாவானபுகழ் நின்றதெங்குகுநிலவியுலகெலாம்.” எனமுடித்தருளி
னாரென்பது ஆனரோவழக்கு திருத்தொண்டாபுராணசாரத்திருக்கறிய தொகை
குமேலும் இப்புராணத்தற பலசெய்யுட்கள் வெள்ளிபாடலெனச்சேர்ந்து வழங்க
லின் அவற்றைநீக்கித் தொகைகாணினமேற்குறிப்பதுமத்தியதிருப்பாடலா தமென்க.

திருச்சிறுமபலம்

வெள்ளாணைச்சருக்கம்முற்றிறறு

ஆகத்திருவிருத்தம் - ககஉஎ.

காண்டம் 2 - க்கும் மொத்தத்திருவிருத்தம் சுஉஅசு.

மன்னியசீர்ச்சருக்கம் முற்றப்பெற்றது.

பெரியபுராணமூலமும் உரையும் முடிந்தன.

உலகெலாமுணாநதேதாதற்கரியவ
னிலவுலாநியகீர்மலிவேணிய
னலகில்சோதியனமபலததாடுவான
மலாசிலமபடிவாழ்த்திவணங்குவாம்.

திருத்தொண்டா திருவடிவாழக.

சேக்கிழார்சுவாமிகள் திருவடிவாழக.

பரிசோதனபத்திரம்

பககம	வரி.	பிழை.	திருத்தம.
எ	௨௩	குழலா	குழலா
கசு	௨௦	தேசனைத	தேசனைத
றை	௨௭	நாவல	நாவலா
சஅ	சக	நிலமுரசு	நிலமுரசு
௨௩	௩௬	விமானமு	விமான
௨௪	௨	னோடுகூடு	னோடுகூடு
றை	௩௩	யடிமைக	யடிமை
௨௬	௪	கிடோ	கிலகடோ
௨௭	௩	ளீந்த	ளீந்த
௨௯	௨௦	கமலங்	கமலங்
௩௦	௩௪	பொறுசகில	பொறுசகில
ச௦	௨௪	ஹமமடி	ஹமமடி
சக	௩௧	பாட்டோடு	பாட்டோடு
சஅ	கக	யடப	யடப
சஅ	௩௬	அடிமைக	அடிமை
௩௩	௩௪	மாநமு	மாநமு
௩௪	க௩	குழந்த	குழந்த
றை	௩௩	கரையினுபுனற	கரையினுபுனற
றை	௨௨	டவாகுரு	டவாகுரு
௩௧	கக	நேடுவீ	நேடுவீ
௩௨	௧௭	வீ	வீ
௩௩	௪	விறையா	விறையா
௩௨	௪௬	வீதியினில	வீதியினில
௩௪	௩	பிறை	பிறை
றை	௩௩	பெறறேயன	பெறறேயன
றை	௧௧	அனபு	அனபு
௩௪	௨௧	நிரும	நிரும
௩௬	௪	நிரும	நிரும
றை	றை	நாவினுக	நாவினுக
௭௨	௩௧	ணிறந்த	ணிறந்த
௭௩	௧௧	கூர்	கூர்
றை	௩௦	தழகாய	தழகாய
றை	௩௬	பூக்களையுமு	பூக்களையுமு
௭௬	௧௩	றக்கவன	றக்கவன
றை	௩௪	பவாதமவினை	பவாதமவினை
௭௭	௨௩	சொல்லல	சொல்லல
அடு	௩௪	மூதார	மூதார
௧௦	௩௪	பாப்பத	பாப்பத
௧௪	௩௩	மகளாராகி	மகளாராகி
௧௬	௨௩	வாகுகு	வாகுகு
௧௦௨	௩௭	கமலினி	கமலினி
௧௦௩	௨௩	ஏன்முநிறமல்	ஏன்முநிறமல்

பக்கம்.	வரி.	பிழை.	திருத்தம்.
ககக	க	ஸமிருகியுள	ஸமிருகியுள
கௌ	கக	தகூண	தகூண
கசக	உக	கழியா	கழிய
கசஅ	க	இசயற	இயற
கடுஉ	கக	அரத்த	அரத்த
கடுக	அ	வவிந்து	வவிந்து
கசுக	க	வரரகு	வராகு
ககக	கக	முகாகும்	முகறகும்
ககஅ	கக	நாறறி	நாறறிக
கெ	கக	ரேறற	ரேறறு
கஎ௦	க	மேவு	மேவு
கஎக	கக	எனபனவாம்	எனனபரவம்
கஎடு	க	இலவிக்குதி	குவவிக்குதி
கஎஎ	அ	துரத்த	துறறத
கஅச	கக	சைத்தலத	கைகலந
கஅசு	கக	முருக்கு	முறுசகு
ககஉ	கக	பொருளாயேன	பொருளாமேன
ககடு	கக	வது	வது
உ௦உ	ச	தெண்ட	தொண்டா
உகக	கக	எழுலக	எழுலக
கெ	கக	இழிவு	உயாவு
உகச	கக	கணமாய	காரணமாய
உகக	ச	பூசனையே	பூசனை
கெ	உக	முடியின	முடியின்
உஉ௦	க	யறிய	யறிய
கெ	உ௦	கருளிப	கருளிப
உஉச	எ	தோறறுவி	தோறறவிக்
கெ	கக	புகழு	பலாபுகழு
உஉக	உ௦	மேதகை	மேதகை
உக௦	கக	ஏங்கு	எங்கு
உகக	கக	தினம	தினினம
கெ	கெ	பெருகு	பெரு
உகஉ	கக	யி	யில
கெ	கக	சீத்தி	சீத்தி
உ௦௦	உச	மூணப	முணப
உசச	கக	தெனறா	தனறெனறா
உகச	கக	யாமிங	யாமிங
உகடு	க	வாழ	வாழ
உகடு	க	கொடி	கொடி
உகச	கக	விழியா	விழியா
உஎச	உ௦	கலபில	கலபின
உஎடு	எ	தேசில	தேசின்
உஅக	கக	திரத்தா	திரத்தா
உஅக	உஎ	கிரி	கிரி
உஅச	க	நவது	வநது
உஅஅ	கக	உமமை	உமமை
கெ	கக	லிலவ	லிலவ

பகதம.	வரி.	பிழை.	திருத்தம
உக௦	௬௬	தூங்கி	கைக்கொண்டு
உக௭	௬	திகுண்ணு	தகிண்ணு
க௦௬	கக	பேருறை	பேருறை
௩௦௩	க௬	சுர	சுர
ஹே	க௩	ளீச்சுர	ளேச்சுர
ஹே	கக	ளீச்சுர	ளேச்சுர
ஹே	௬௮	ஹுடை	ஹுடைய
௬௦௮	௬௩	சாரந	சாரந
௬௧௨	௪௦	துங்கவரை	துங்கவரை
௬௨௦	௬௭	பலவா	பலரா
௩௨௧	௧௪	ஓங்கி	ஓங்கி
௬௨௪	கக	திருவவ	திருவவ
௬௬௦	௨௬	சேரா	சேரா
ஹே	௬௬	திரு,	திரு
௬௬௨	௬௪	முளை	முளை
௬௬௬	௨௩	விடு	விடு
௩௬௩	௨௮	வாக	வாக,
௬௬௯	௨௭	யுலைப்பி	யுலைப்பி
௩௪௩	௬	தான	தாம்
௬௪௪	க௩	சுமநத	பழிசுமநத
ஹே	௨௮	வித்ததார	வித்ததார
௬௪௮	௪	விளங்கு	விளங்கு
ஹே	௨௬	பேறென	பேறென
௬௬௨	௨௦	மாளிகை	மாளிகை
௬௬௧	௯	ஏவலா	ஏவலரா
௩௬௬	௨௦	காட்டுவன	காட்டுவன
ஹே	௨௧	பிருதுவி	பிருதுவி
௬௭௨	௨௧	ஏவலின	ஏவலின
௬௭௬	௪	தெரிசி	தெரிசி
௬௭௪	க௬	திருத	திருத்தொ
௩௭௩	க௬	பிருதுவீ	பிருதுவீ
ஹே	க௬	விட்டு	விட்டு
ஹே	௨௨	கரைக்கண்ட	கரைக்கண்டன
௩௮௦	௩௩	நின்றநீர்	நின்றநீர்
௬௮௨	க௬	லேலாயு	லேலாயு
௩௬௪	௩	குடிமுத	குடிமுத
௬௬௭	க௬	னினை	னினை
ஹே	ஹே	கெறகூ	கெறகூ
௪௦௭	௬௩	பத்தராய	பத்தராயம்
௪௦௮	௭	வழிசெ	வழிசெ
ஹே	௯	தவின	தவின
௪௧௬	௨௧	லாரு	லாரு
௪௧௮	௬௨	பிமத	பித்த
௪௨௨	௧௦	மிங்கு	மங்கு
௪௨௭	௬௬	பாவ	பாவை
௪௨௯	௧௪	தஞ்செய	தஞ்செய
௪௬௦	௧௭	செழுத்திற	செழுத்தித்

பக்கம்.	வரி.	பிழை.	திருத்தம்.
சுகூ	உள	விளங்கிறறு,	விளங்கிறறு.
சுகூ	கூ	நானகனூடு	இவறனூடு
சசுநு	கூஅ	லேமநா	மலேநா
சசுள	உரு	பேரன்	பேரன்
சசுகூ	கூக	குணப	குணப
சசுநா	கூ	ரொளி	ரொலி
சசு	அ	ரொளி	ரொலி
சசு	கச	னையில	னையின்மேல்

சுகூ-வது பக்கத்தில் 'நம்பி' என்ற திருப்பதிகத்தின் இறுதிக் தேவாரத்தை "கரககுமபி கசியாதவாதமமைக கசிந்தவாககிமமையோடமமையிலிப்பம், பெருக் குமபி பெருக்ககருத்தா" எனவும், கூடு-வது பக்கம்-2-வது செய்யுளில் "பூணூர்ண பிறைபெருமானடிகளபரவி" எனப்பாடமாற்றி, அப்பெருமானடிகளுக்கே நியதி யாகக்கொண்ட அன்பினால் அவ்வடிகளைப் பரவியெனவும், கூடு-வது பக்கம் சமுதர் ந்கநாயனார்புராணமுதல கடல்குமுந்த சருக்கமெனவும், ச02 - வது பக்கம் கூ-வது செய்யுளில் "வீழாதவாவா, எனபதுபாடமேல் அதற்குப்பொருள் விழுந்துவருந்து வாரெனவும் அமைத்துக்கொள்வதுமன்றி, சுகூ-வதுபக்கமுதலிய சிலபக்கங்களில் தவறுகாக்குப்பின தொடரிசைக்குறி விடுபட்டிருந்ததலின கவனித்து அனையும கொள்க.

திருச்சிற்றம்பலம்.



MAHAMAHOPADHYAYA
 DR. U.V. SWAMINATHA IYER LIBRARY,
 TIRUVANMIYUR :: MADRAS-41

